


# சகரகரரத்

வீரமாமுனிவர்

பதிப்பாசிரியர்

முனைவர் து. இன்னாசி



வீரமாமுனிவர் அருளிய

# சதுரகராதி

(ஆய்வுப் பதிப்பு)

பதிப்பாசிரியர்

டாக்டர் கு. இன்னாசி

முன்னாள் பேராசிரியர் - தலைவர்  
கிறித்தவத் தமிழ் இலக்கியத்துறை  
சென்னைப் பல்கலைக்கழகம்



சந்திரா பதிப்பகம்

ஃப்ளாட் ஏ, நியூடெக் வையல்,

57 - 53 ஆவது தெரு, அசோக் நகர்,

சென்னை - 600 083.

தொலைபேசி : 24896979, 55855704

சதுரகராதி (ஆய்வுப் பதிப்பு)

ஆசிரியர் : வீரமாமுனிவர்

பதிப்பாசிரியர் : டாக்டர் சூ. இன்னாசி

பதிப்பு : டிசம்பர், 2005

பதிப்பாளர் : சந்தியா நடராஜன் - சந்தியா பதிப்பகம்

ஃப்ளாட் ஏ, நியூடெக் வையல், 57 - 53ஆவது தெரு, அசோக் நகர்,

சென்னை - 600 083. ☎ : 24896979, 55855704

அளவு : டெமி 1 × 8; பிரதிகள் : 1000

பக்கம் : XXII + 490; தாள் : 16 கி. கிராஃபிக் ஓயிட்

அட்டை வடிவமைப்பு : டிராஃஸ்கி மருது - ஸ்டுடியோ 5

அச்சாக்கம் : சென்னை மைக்ரோ பிரிண்ட் பி. லிமிட். சென்னை

விலை : ரூ. 390

Title of the book	: CHATHURAGARATHI
Author	: VIRAMAMUNIVAR
Editor	: Dr. SU. INNASI
Subject	: Lexicon
Edition	: First edition under Sandhya Publications – December, 2005
Size of the book	: Demi 1 × 8
No. of copies	: 1000
No. of pages	: XXII + 490
Paper used for text	: 16 kg. Graphic white
Printing point	: 11 pt.
Cover design	: Trotsky Marudu - Studio 5 Ph : 23624455
Printed at	: Chennai Micro Print Pvt Ltd., Chennai
Published by	: Sandhya Publications Flat A, Neutech Vaibhav 57 - 53 <sup>rd</sup> street, Ashok Nagar Chennai - 600 083 Tamilnadu, South India Ph : 044 - 24896979, 55855704
Publisher	: Sandhya Natarajan
Price	: Rs. .

## முதல் கண்ணி

'சதுரகராதி' - வீரமாமுனிவரால் முறையான அகர வரிசையில் உருவாக்கப்பட்ட முதல் அகராதி நூல் கி.பி. 1732இல் உருவாக்கப்பட்டு, பின்னிரு நூற்றாண்டுகளில் பல பதிப்புகள் பெற்ற நூல் இது.

'பெஸ்கி அடிகளாரது சதுரகராதி' என்னும் தலைப்பில் அறிஞர் சூ இன்னாசி தம் முனைவர் பட்ட ஆய்வை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு, முதன்முதல் தமிழ் அகராதியியலில் முனைவர் பட்டம் பெற்றவர். முனைவர் சூ இன்னாசி, அதுவரை வெளிவந்த பல பதிப்புகளையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு உண்மைப்பதிப்பு எதுவென உறுதிசெய்துள்ளார். அப்பதிப்பை, 1979இல் வீரமாமுனிவர் ஆய்வுக்கழகம் வெளியிட்டது. அதன் இரண்டாம் பதிப்பு, மாதா பதிப்பகத்தார் மூலம் 1989இல் வெளிவந்தது.

சென்ற ஆண்டு, தமிழ் அகராதி வரலாற்றில், இறுதிக் கண்ணியாக அமைந்துவிட்ட 'மதுரைத் தமிழ்ப் பேரகராதி'யை எங்கள் பதிப்பகம் வெளியிட்டது. தமிழ் ஆர்வலர்களிடையே அது நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டில், தமிழ் அகராதி வரலாற்றின் முதல் கண்ணியான 'சதுரகராதி'யை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

இப்பதிப்பை வெளியிட அனுமதி தந்த முனைவர் சூ இன்னாசி அவர்களுக்கு எங்கள் நன்றி என்றும் உரியது.

சென்னை  
25. 12. 2005

சந்தியா நடராஜன்



1979ஆம் ஆண்டு வெளிவந்த பதிப்பில் இடம்பெற்ற பதிப்புரை

## பதிப்புரை

(டாக்டர் சூ. இன்னாசி, எம்.ஏ., பிஎச். டி.,  
தூய சுவேரியார் கல்லூரி, பாளையங்கோட்டை)

தொல்காப்பிய உரியியலில் முளைவிட்டு, நிகண்டுகளாக அரும்பி, அகராதிகளாக மலர்ந்த தமிழ் அகராதியியல் வளர்ச்சியில், பெஸ்கி என்னும் பெயரிய வீரமாமுனிவரது சதுரகராதியின் இடம் குறிப்பிடத் தகுந்தது. அகராதியின் அடிப்படைக் கூறாய அகரநிரன் முறையினை முழுமையாகப் பெற்றமைந்த முதற்றமிழ் அகராதியாந்தன்மை அதற்கே உரியது. அதன் பின்னர் அகராதி படைத்தோர் அனைவரும், மூலமாய்க் கொண்டிருக்கும் அவ்வரிய அகராதியினைப் படைத்த அடிகளாருக்கு மேனாட்டு மொழிப்பரப்பும், தமிழ்நாட்டு இலக்கியப் புலமையும் பின்புலங்களாய் அமைந்தன.

கிபி 1732இல் ஆக்கப்பட்ட அவ்வகராதியின் பல பதிப்புகள் சென்ற நூற்றாண்டில் வெளியாகியுள்ளன. இந்நூற்றாண்டிலும் 1928இல் பதிப்பிக்கப் பெற்றுள்ளது. எனினும் தற்பொழுது கிடைப்பதற்கு அரியதாயிற்று. கிடைத்திருக்கும் பதிப்புகளும் பதிப்பித்தவர்தம் மனப்போக்கிற்கியைச் சொற்கள் சிலவற்றைக் கூட்டியும் குறைத்தும், திருத்தியும் புதுக்கியும் ஆக்கப்பட்டிருப்பன வாய், யான் அந்நூலைப்பற்றிய டாக்டர் (Ph.D.) பட்ட ஆய்வை மேற்கொண்டகாலை அறியலுற்றேன். திருத்தமானதும் உண்மை யானதுமான பதிப்பொன்று வெளிக்கொணரப் பெற வேண்டும் என்ற கருத்து என் உள்ளத்தே கருக்கொண்டது. இப்பதிப்பு அதன் விளைவே எனலாம்.

இதுகாறும் வெளிவந்துள்ள சதுரகராதிப் பதிப்புகளின் எண்ணிக்கை குறித்து அறிஞர்கள் ஆங்காங்கே நான்கென்றும், ஒன்பதென்றும் கூறிச்சென்றுள்ளனர். ஆய்விற்காகப் பல்லிடங்


களுக்குச் சென்று பார்வையிட்டபொழுது பத்துப் பதிப்புக்கள் வெளிவந்திருத்தல் வேண்டும் எனத் தெளிந்தேன். அவற்றுள் ஆறு பதிப்பினைக் கண்ணூறும் பேற்றினைப் பெற்றேன்.

பெயர், பொருள், தொகை, தொடை எனும் நான்முகப் பெயர் கொண்ட சதுரகராதியின் பொருட் பகுதி மட்டும் கி.பி. 1819இல் அச்சிடப்பட்டுள்ளது. எனினும் அதன் பிற பகுதிகளும் அச்சிடப்பட்டு ஒன்றாக இணைக்கப் பெற்ற முழுமையான முதற்பதிப்பு 1824இல்தான் வெளி வந்துள்ளது. பிற பதிப்புக்கள் முறையே 1835, 1845, 1848, 1860, 1872, 1875 (பாண்டிச்சேரி), 1875 (சென்னை), 1876, 1928 ஆகிய ஆண்டுகளில் வெளி வந்துள்ளன.

இப்பதிப்புக்களில் கி.பி. 1824இல் வெளிவந்த முதற்பதிப்பே அடிகளாரால் ஆக்கப்பட்ட சதுரகராதிக்கு இயைந்த முதற் பதிப்பாகக் கொள்ளத்தகும் எனக் கருதி என் ஆய்விற்கு மூலமாகவும் கொண்டேன். அப்பதிப்பினை அச்சிற் கொணரும் முயற்சியில் ஈடுபட்டேன். அப்பதிப்பின் ஒருபடி அருள் நிறை ஞானப் பிரகாசம், சே ச., அடிகள் வழியாகக் கிடைக்கப் பெற்றேன். அது நூற்றைம்பது ஆண்டுகட்குமேல் முற்பட்டதாதலின், தொடும் பொழுதே இற்றுவிடும் நிலையில் இருந்தது. பல பக்கங்கள் இடையிடையே பூச்சிகளால் அரிக்கப் பட்டிருந்தன. அதிலடங்கிய சொற்களின் சில வெழுத்துக்களைக் கண்டுபிடிப்பதற்கும் ஒப்புநோக்குதற்கும் இதுவரை வெளி வந்துள்ளவற்றுள், 1835, 1860 ஆகிய ஆண்டுகளில் வெளிவந்தவை ஆங்காங்கே பயன்பட்டனவாயினும் நிகண்டுகளும், மதுரையில் 1929இல் வெளிவந்த பதிப்பும், தமிழ்ப் பேரகராதிகளும் பேரளவில் துணை நின்றன.

அம்முதற்பதிப்பின் அச்செழுத்து வடிவங்கள், தற்கால வடிவங்களினின்றும் சிற்சில வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. அவ்வெழுத்துக்களைக் கொண்டமைந்த சொற்களைத் தெளிவுற வரையறுத்தறிய பெருமுயற்சி மேற்கொள்ள வேண்டியதாயிற்று. எதிர்ப்பக்கமாக உள்ள நிழற்படம் அப்பதிப்பின் பெயரகராதி தொடங்கும் முதற் பக்கமாகும். அதில்  $\circ$ ,  $\triangle$ ,  $\square$  என்னுங் குறியீடுகள் ஒவ்வொன்றும் இரண்டு எழுத்துக்களைச் சுற்றிக் காட்டப் பட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக 'அ' என்பதற்கான பொருள்களூள் ஒன்றுபன்மையீறு; அதற்கு எடுத்துக்காட்டாக





- எனகர உயிர்மெய் மேற்கோடிடப்பெற்றும் இடப்பெறாமலும் உளது.
- △ மகர மெய் மேற்புள்ளியிடப்பெற்றும் இடப்பெறாமலும் உளது.
- சகர மெய் மேற்புள்ளியிடப்பெற்றும் இடப்பெறாமலும் உளது.
- ▢ ஊர் என்னும் சொல் ஊர் என்பதுபோற்றோன்றுகிறது.

'வாழ்ந்தன' எனத் தரப்படும் சொல்லின் இறுதியில் உள்ள னகர உயிர்மெய் மீதும், அசும் என்னும் சொற்குரிய பொருளான 'மனம்' என்னும் சொல்லின் இடையில் உள்ள னகர உயிர்மெய் மீதும், ஃ என்னும் குறியீடு சுற்றிக் காட்டப்பட்டிருக்கிறது. அக்குறியீடு கொண்ட இரண்டும் உயிர்மெய் னகரங்களாகும். இருந்தும் ஒன்றன்மேல் மேற் கோடிடப் பெற்றிருக்க, மற்றொன்றில் இடப்பெறவில்லை. அவ்வாறே மகரம், சகரம் ஆகிய மெய்களும் இருவேறு வகைகளில் மயக்கந்தருவனவாய் அமைந்துள்ளமையை  $\Delta$ ,  $\square$  ஆகிய குறியீடுகளுக்குள் அமைந்துள்ள எழுந்து வடிவங்களைக்கொண்டு தெளியலாம். இவ்வாறே அனைத்து மெய்களும், டுள்ளி பெற்றும் டுள்ளி பெறாமலும், அனைத்து உயிர் மெய்களும் மேற்கோடு பெற்றும், மேற்கோடு பெறாமலும் காணப்படுகின்றன. தற்காலத்தைப்போல ஊகார வடிவம் உகரத்தின்மேல் ளகரக் குறியீட்டுக் காணப்பெறாமல், உகரத்தையடுத்து ளகரக் குறியிடப் பெற்றுக் காணக்கிடக்கிறது. எனவே 'ஊ' என்னும் எழுத்தை 'உள' என்னுஞ் சொல்போல் பொருள்கொள்ள இடந்தருகிறது. இவ்வாறே சகரமும் சகரமும், சகரமும் நகரமும் ஒன்று என மயங்குமாறு வடிவங்கள் அமைந்து கிடக்கின்றன. எகர ஏகாரக் குறியீடுகள் (எ, ஏ), ஒகர ஒகாரங்கள் (ஓ, ஔ), னகரவடிவு மெய்யோடிணைந்த ஐகாரக் குறியீடுகள் (ஈ, னா) எளிதில் வேறுபாடு காணமுடியாத அளவிற்கு ஒன்றற்கொன்று மயக்கந்தருவனவாய் உள்ளன. இவற்றால் சொற்களின் இயல்பினை உள்ளவாறு அறிதற்குப் பெரும் இடர்ப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று.

சான்றாகச் சிலவற்றைக் காணலாம். பொருளகராதியில் சூதிரைக் கல்லணைக்குரிய பொருள்களுள் 'மாககருவி' எனப் போடப்பட்டுள்ளது. இதனை 'மாககருவி' எனக் கொள்வதா? இரண்டாம் எழுத்தாக உள்ள முதல் சகரத்தை மெய்யாகக் கொண்டு மாக்கருவி என்பதா? என்றெல்லாம் சிந்திக்க இடமிருப்பினும், மாகரத்தில் உள்ள ஆகாரக் குறியீட்டை ரகரமாகவும் முதற் சகரத்தை மெய்யாகவும்கொண்டு மரக்கருவி என்பதே பொருந்தும் எனக் கொள்ளப்பட்டது. தொடையகராதியில், பின் என்னும் இடைச்சொல்லுக்கு எடுத்துக்காட்டுக்

தரும்பொழுது 'காதலிபின் சென்றதமம்' என்னுந்தொடரில் சென்றதமம் என இறுதி மகரத்தை மெய்யாகப் பின்னோர் கருதியிருக்கின்றனர். ஈற்றயல் மகரமே புள்ளி பெற்றதாக எண்ணி சென்றதமம் எனக் கொள்ளவேண்டும்.

மூலத்தைப் பதிப்பித்தவர்களே கூட ஏடுகளில் உள்ள வடிவங்களைக் கண்டு மயங்கித் தெளியாத இடங்களும் உண்டு எனத் தெரிகிறது. மூலப்பதிப்பில் பொருளகராதியில் மன்மதன்கணை வகை என்னும் சொல்லில் பேசா தோழியர் நினைவு சுப்பிரயோகம் எனப்போடப்பட்டிருக்கிறது. ஏடுகளைப் பார்த்து முதன் முதலில் அச்சிற்குக் கொண்டோர் பேசாதொழியா என்று தொடரில் உள்ள 'தொ' என்னும் எழுத்தின் ஓகரத்தை ஓகாரமாகவும் இறுதியில் உள்ள 'யா' என்னும் எழுத்தின் ஆகார வடிவை ரகர வடிவாகவும் கொண்ட மயக்கமே அதற்குக் காரணம் போலும். 'பேசாதொழியா நினைவு சுப்பிரயோகம்' எனப் பேரகராதி போட்டிருப்பதே சரியென ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. பொருளகராதியில் கார்த்தல் என்பதற்கான பொருளாகக் காயம் - காரம் எனக் கொடுக்கப்பட்டுள்ளது. ஏட்டுச்சுவடியில் 'காயமகாம' என மெய்யெழுத்துக்கள் புள்ளியிடப் பெறாமலும் ஆகாரக் குறியீட்டிற்கும் ரகரத்திற்கும் வேறுபாடு தெரியாமலும் இருந்திருக்கவேண்டும். முதலில் பதிப்பித்தோர், அச்சொல்லில் உள்ள இரு மகரங்களையும் புள்ளி பெற்றனவாகக் கொண்டு காயம் காரம் என அச்சிட்டு விட்டனர். அதன் உண்மைப் பொருள் அப்படியன்று. யகரமும் இறுதி மகரமுமே புள்ளி பெற்றனவாகக் கொண்டு காய்மகாரம் என்று கொள்வதே ஏற்புடைத்தாகும். இவ்வாறு மயக்கத்திற்கு இடமான வடிவமைப்புக்களைக் கொண்ட சொற்கள் நூற்றுக்கணக்கில் காணக் கிடக்கின்றன.

சிலவிடங்களில் வடிவக் குழப்பத்தோடு புணர்ச்சிக் குழப்பங்களும் சேர்ந்துகொண்டன. பொருளகராதியில் மணிப்பொது என்னுஞ்சொல்லுக்கான பொருளில் 'அன்றியுமகனமணி - அரதனம்' எனப் போடப்பட்டுள்ளது. 1928ஆம் ஆண்டுப்பதிப்பு அன்றியும் மகன் மணி என அத்தொடரைப் பிரித்திருக்கிறது. பேரகராதி அன்றியும் அகன்மணி எனப் போட்டிருக்கிறது. அன்றியும் கனமணி எனக் கொள்ளவும் இடமுண்டு. ஆயுங்கால்

அகன்மணி எனக்கொள்வதே பொருந்தும். ஏனெனில் பெயரகராதியில் அசதனம் என்பதற்கு அகன்மணி என்றே போடப்பட்டுள்ளது. இவ்வாறு வடிவம், புணர்ச்சி ஆகியவற்றால் ஏற்பட்ட மயக்கங்களைத் தெளியத் தக்க முயற்சி மேற்கொள்ளப் பட்டது.

பெயர், பொருள், தொகை, தொடை ஆகிய பகுதிகள் ஒவ்வொன்றின் இறுதியிலும் பிற்சேர்க்கைச் சொற்கள், பொருள்கள், நிரன் முறைப் பிறழ்வுகள், தள்ளல், பிழைத் திருத்தங்கள் ஆகியவை அடங்கியிருக்கின்றன. ஆயினும் அவற்றிலேயே சில இடங்களில் பிழைகளைக் கண்ணுற நேரிட்டது. பின்னால் பதிப்பித்தோர் இவற்றைக் கண்டுணர்ந்ததாக அறிய வந்திலது. பொருளகராதியில் உள்ள ஊர்க்குருவி என்னும் சொல்லுக்கான பொருள்களுள் பிற்சேர்க்கைப் பகுதியில் சடகம் என்ற பொருளும் தரப்பட்டுள்ளது. ஆயின் அப்பொருள் சொல்லமைந்த பகுதியிலேயே உள்ளது. எனவே அது சடகமாக இருத்தல்வேண்டும். ககரமும் டகரமும் மாறிச் சடகமாக அச்சில் அமைந்து விட்டது. அதனைச் சடகமாகக் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. அவ்வாறே பிற்சேர்க்கைப் பகுதியில் 'குலமிலானில் கினன்' எனப் போடப்பட்டுள்ளது. இதன் பொருள் ஏற்கனவே குலமிலான் என்னும் சொற்குக் கூறப்பட்டுள்ளவற்றோடு கினன் என்பதனையும் சேர்த்துக் கொள்க என்பதாம். ஆனால் பொருளகராதிப் பகுதியிலோ குலமிலான் என்னும் சொல்லே காணப்பட்டிலது. பிற்காலப் பதிப்பாளர் இச்சொல்லை விட்டு விட்டனர். குலமுளோன் என்னும் சொற்குரியதாக இருக்குமோ எனில் பொருள் பொருந்தவில்லை. ஏனெனில் பெயரகராதிப் பகுதியில் குலமிலான் - கினன் என்றே போடப்பட்டுள்ளது. எனவே பிற்சேர்க்கைப் பகுதியிலேயே பிழை நேர்ந்திருக்க வேண்டும். 'குலமிலான் - கினன்' என்பதற்குப் பதிலாக குலமிலானில் கினன் எனப் பதிப்பித்து விட்டனர். 'குலமிலான் - கினன்' எனக் கொள்ளின், 'விடுபட்டுப்போன சொல்லும் பொருளும் பொருட்பகுதியில் சேர்த்துக் கொள்க' என்னும் பொருள்தரும். பெயரகராதிப் பிற்சேர்க்கையில் 'சாவில் - ஓரெழுத்து' என்று உள்ளது. சா என்பதற்கான பொருள்களுள் ஓரெழுத்து என்பதனைச் சேர்க்க என்பது பொருள். ஆயின் பெயரகராதியில் 'சா' என்னும் சொல்லே இல்லை. எனவே,

சா-ஓரெழுத்து என இருப்பின் சொல்லும் பொருளும் சேர்க்க வேண்டும் எனப் பொருள் தந்து பொருந்தி நிற்கும், சா-ஓரெழுத்து என்பதற்குப்பதில் சாவில் ஓரெழுத்து எனக் கூறிவிட்டனர். அது சரிவரத் திருத்தம் பெற்றிருக்கிறது. தொடையகராதிப் பகுதியில் தக்கணம் என்பதற்கு வலப்பசகம் எனப் போடப்பட்டுள்ளது. அது வலப்பக்கமேயாம். இவ்வாறு பிழைகள் கண்டு செப்பம் செய்யப்பட்டவை பலப்பல.

ஆசிரியராலன்றிப் பின்னர்ப் பதிப்பித்தோரால் ஏற்பட்ட பிழைகள் எனத் தெளிவு பெற்றவை மட்டுமே திருத்தம் செய்யப் பட்டிருக்கின்றன. அவை தவிர ஆசிரியர் கூறியிருக்கும் சொற்கள், பொருள்களை எவ்வித மாற்றமும் செய்யவில்லை. சான்றாகக் கோவிலின் பெயர் என்பதனைக் கோயிலின் பெயர் எனத் தம் கால வழக்கிற்கேற்ப மாற்ற அகர நிரன் முறையிலும் மகரத்தை யடுத்துச் சிலர் நிறுத்தியுள்ளனர். அவ்வாறே மதிளரன் என்பதனையும் மதிலரன் என மாற்றி அமைத்துள்ளனர். இங்கு அவ்வாறு செய்யப்பட்டில. ஆசிரியர் தாமறிந்த வடிவங்களைக் கையாளுகிறார் எனக்கருதி உரியவாறே உரிய நிரலில் அமைக்கப் பட்டிருக்கின்றன.

சில சொற்களின் இருவேறு வடிவங்களை ஆசிரியர் உணர்ந்து இரண்டு வடிவங்களையும் ஆங்காங்கே கையாளுகிறார், கர்க்கடகவிராசி கற்கடகவிராசி, பழைமை பழமை போன்றவை அத்தகையன. எவ்வெவ்விடங்களில் எவ்வெவ்வடிவங்களைக் கையாளுகிறாரோ அவ்வவ்வடிவங்களே கையாளப்பட்டுள்ளன.

தொடையகராதிப் பகுதியில் எதுகைச் சொற்களுக்கே சிறப்புத் தந்துள்ளார். பொருள் அரிதில்லையென்றாலும் எதுகைச் சொற்களைக் காட்டுவான்வேண்டிச் சொல்லும் அதன் பொருளும் ஒன்றாகவே குடுக்கை - குடுக்கை, துடுப்பு - துடுப்பு என்பனபோன்று காட்டியுள்ளனர். பின்னர் பதிப்பித்தோரிற் சிலர் இத்தகைய சொற்களை விட்டுவிடுகின்றனர். எடுத்துக் காட்டாக ஆசிரியர் மணை-மணை, குதிரை-குதிரை எனச் சொல்லும் பொருளும் கூற, 1928ஆம் ஆண்டுப் பதிப்பு, கணை - பீடம், குதிரை - புரவி என மாற்றிப் பொருள் தருகிறது. இங்கு அவ்வாறின்றி ஆசிரியர் தம் சொற்கள் பொருள்களே ஆளப்பட்டுள்ளன.

சில சொற்களுக்கான இலக்கணக் குறிப்புக்களையும் விட்டுவிடுகின்றனர். சான்றாகக் கொடை, தொடை, நடை, மடை, விடை என்பனவற்றிற்கு வினைமுற்று என்னும் இலக்கணக் குறிப்புப் பொருள் பின்னோர் சிலரால் விடப்பட்டுள்ளது. தற்காலத்தில் அவை வினைமுற்றுக்களாக வழக்கில் இல்லை என்பது அவர்தம் கருத்துப் போலும், அடை, முடை என்பன போல் ஐகார ஈற்றுடைய வினை முற்றுக்களாகக் கொள்ள இடனுண்டு என்னுங் கருத்தில் ஆசிரியர் காட்டியிருத்தல்கூடும். அவ்வாறே சொல்லின் ஈற்று வடிவத்திற்கு இசையப் பொருளின் ஈற்றையும் திரித்து மாற்றியிருக்கின்றனர். சான்றாக, தெகுளம் - பெருகுதல், உடைதல் - தளர்வு, கட்டிடம் - புகழ்தல் என்பன போன்று அடிகளார் கூற, 1928ஆம் ஆண்டுப் பதிப்பு தெகுளம் - பெருக்கம், உடைதல் - தளர்தல், கட்டிடம் - புகழ்ச்சி என்று கூறுகிறது. இவை பெரும்பான்மையும் தொடையகராதிப் பகுதியிற்றான் அமைந்துள்ளன. சொல் வடிவத்திற்கு எதுகை நோக்கில் முதன்மை கொடுக்கும் அளவிற்குப் பொருள் வடிவத்தில் கருத்துக் செலுத்தாதது அதற்குக் காரணமாகலாம். மேலும் அவர் காலத்தில் அவ்வகைச் சொல் வடிவங்கள் இயல்பாக வழங்கியிருத்தல் கூடும். அடிகளார்தம் உண்மைப் பதிப்பைக் கொண்டுவர வேண்டும் என்பதே நோக்கமாதலின் முதற்பதிப்பில் உள்ளவாறே ஆளப்பட்டுள்ளன.

முதற்பதிப்பில் அக்காலத் தமிழ் எண்கள் க(1), உ(2), ரு(5), அ(8) போன்றன பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றைச் சரிவரத் தெளியாது ஒருவர் செய்த பிழையினையே பின்னோர் அனைவரும் பின்பற்றி வந்த இடங்களும் உண்டு. படைத் தொகைக்குறிப்பில் குதிரை, களிறு இவற்றின் எண்ணிக்கை 20870 என்றே குறித்துவிட்டனர். ஏடு பார்த்து எழுதியோரால் ஏற்பட்ட குறையாயிருக்கலாம் கணக்குப்படி அவற்றின் எண்ணிக்கை 21870. தற்காலத்தில் அவ்வெண் வடிவங்கள் அருகிவிட்டனவாதலின், வழக்கில் உள்ள எண்களே எண்ணடொகைக் குறிப்புக்கள் வருமிடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கையெழுத்துப் படி ஒன்றின் முதற்பக்கத்தில் நூற்குறிப்பு பிரெஞ்சு மொழியிலும், அடுத்துள்ள பக்கங்களில் ஆசிரியர் முன்னுரை இலத்தீன் மொழியிலும் அமைந்திருந்ததாக

ஜூலியன்வின்சனாலு சுட்டப்படுபவை தமிழாக்கப்பட்டு, என் டாக்டர் பட்ட ஆய்வுக் குறிப்பேட்டில் காட்டப்பட்டுள்ளன. அவை முதன் முதலாக அச்சில் இப்பதிப்பில் இடம் பெறுவது குறிப்பிடத்தகுந்தது.

இப்பதிப்பு வெளிவருவதற்கு முழு முதற்காரணர் கெழுதகை நண்பர் ஜார்ஜ் ஜெகதீசன் அவர்களாவார். அவர்தம் தூண்டுதல் இப்பணிக்கு அடிப்படையிட்டது. அதற்குத் தக்க ஊக்கமும் ஆக்கமும், முன்னுரை முதலியவற்றிற்குத் தமிழாக்கமும் தந்தருளியவர் எம் கல்லூரி முதுகலைத் தமிழ்த்துறைத் தலைவரும், வீரமாமுனிவர் ஆய்வுக் கழக நிறுவுநரும், வீரமாமுனிவர் மூன்றாம் நூற்றாண்டு விழாக் குழுவின தலைவருமாகிய அருள் நிறை வி.மி. ஞானப்பிரகாசம், சே.ச. அடிகளார், அச்சுரு அழகுபெற ஒல்லும் வகையெல்லாம் உதவியவர் அருள் நிறை அந்தோனி T. இரமாயில் தி.இ.ச. அவர்கள் அனைவருக்கும் என் நன்றி என்றும் உரியது.

பாளையங்கோட்டை,  
19. 1. 1979

அன்பன்,  
சூ. இன்னாசி.

1824ஆம் ஆண்டின் முதற்பதிப்பில் இடம்பெற்ற முன்னுரை

## முன்னுரை

மணிநெடுங் கடல்கு முணிநிலந் தனிலே  
ஆதிநூ னிறையு நீதிநூன் முறையுந்  
தூங்காமை கல்வி துணிவுடைமை யிம்முன்று  
நீங்காது தழீஇயோ ஓங்கருள் கெழீஇத்  
தோற்றுமா யிரத்தெழு நூற்றறு பதுமுத  
லீண்டறு பானோ ராண்டள வாகப்  
பன்முடி யினங்கமுப் பொன்முடி புனைந்து  
திக்கனைத் துத்தனிச் சக்கர நடாத்தும்

தேர்ச்சி சேர் மூன்றாம் சார்ச்சி வாழ்ஞானறிந், கலியோட்டிய  
நிதி யெலியாட்டதிபதி, ஈரந்தளிர்க்கத்தினாரஞ் செலுத்தும், கிறிஸ்து  
1819ஆம் வருஷத்துக்குச் செல்லாநின்ற, சாலீவாகன சக வருஷம்  
1741ல் நிகழும் பிரமாதி வருடத்திற் சென்னப்பட்டணங் கல்விச்  
சங்கத்துத் தலைவராகிய ம-ரா-ரா-புரீ பிராஞ்சீஸ் உவைத்து  
எல்லீச துரையவர்க ளனுமதிப்ப முன்னிருந்த, தமிழ்ச்சங்கத்  
தலைமைப் புலமைத் திருச்சிற்றம்பலையரால், இத்தேயத்துப்  
பலவகை மொழிகளினுந் தமிழ் நன்குணர்ந்த வீரமாமுனிவ  
ரென்பவர், இத்தமிழ் நாட்டிற்றொன்று தொட்டு வழங்கும்  
பன்னிரு தொகுதிக்காய சேந்தன்றிவாகர முதலிய நிகண்டுகளும்  
பத்துத் தொகுதியுட் கூறிய பொருள்களைப் பொருளகராதி  
யாகவும், பதினொன்றாந் தொகுதியிலெதுகைத் தொடையாகக்  
கூறிய பெயர்களைத் தொடையகராதியாகவும் பெயரகராதி  
யாகவும், பன்னிரண்டாந்தொகுதியிற் கூறிய தொகைப் பொருள்  
களைத் தொகையகராதியாகவும் வகுத்து, இரேவணாராத்திய  
ரொரு பொருட்பெயரிரு பொருட் பெயர் முதலாக முறை  
தெரிந்திங்ஙன நூற்பாவாற் செய்த பெயரகராதி போலாதியா  
வர்க்கும் விளங்கச் சொற்சொல்லாகத் தமிழ்ப் பெருங்  
கடற்கோர் மரக்கலனாகத் தந்த சதுரகராதியிற் பொருளகராதி



பரிசோதிக்கப்பட்டுக் கல்விச் சங்கத்துத் துரையவர்களான் முன்னர் அச்சிற் பதிப்பிக்கப்பட்டது. பின்னர் தோலாவிறலுள கோலானரசு செயமேலானிசை திகழ் நாலான் சார்ச்சி நாளில், நன்றா மனுமுறை குன்றாவகையிவண் மன்றோவதிபதி நின்றாளுகையினில், கிரிஸ்து. 1824ஆம் வருஷத்துச் செல்லா நின்ற சக வருஷம் 1746ல் நிகழா நின்ற தாரண வருடத்தின் மேற்சொல்லிய சங்கத்துத் தலைவராகிய, ம-ரா-ரா-பூர். ரிச்சார்டு கிளார்க்குத் துரையவர்களனுமதிப்படி, தமிழ்ச் சங்கத் தலைமைப் புலமை நடாத்துந் தமிழ்ப் பண்டிதர்களாகிய, தாண்டவராய முதலியார், இராமச்சந்திர கவிராயர் இவர்களால், சதுரகராதி யில், மற்றைப் பெயர், தொகை, தொடை 'என்னுமிம் மூன்றகராதி களும் பரிசோதிக்கப் பட்டுக் கல்விச் சங்கத்துத் துரைகளான் மேற்சொல்லிய சென்னைச் சங்கத்திலச்சிற் பதிப்பிக்கப்பட்டன.

## தலைப்புப் பக்கம்

தமிழ் மொழியின் கருவூலம்  
தமிழர்களின் நூல்களை முன்னிலும் முழுமையாக,  
தெளிவாக அறிந்துகொள்ள  
இயேசு சபையைச் சேர்ந்த  
மறைப்பணியாளர் பயன்படுத்த,  
இதைத் தொகுத்தவர், நான்கு பகுதியாக வகுத்தவர்,  
மதுரை மாநிலத்தில்  
மறைப்பணி புரியும் இயேசு சபையைச் சேர்ந்த  
கொன்ஸ்டான்சியுஸ் ஜோசப் பெஸ்கி

## முன்னுரை

ஒவ்வொரு அறிவுத் துறைக்கும் முதன்மையானது முக்கியமானது அந்தக் கலையின் விதிகளை ஒழுங்காக அமைத்துக் கொடுப்பதாகும் எனினும், அத்துறைக்குரிய மூலப் பொருட்களையும், விதிகளைச் செயல்படுத்த உதவிடும் கருவிகளையும் குறித்தாலொழிய, விதிகளைக் கொடுப்பதில் பயனில்லை. ஒவியருக்கு வண்ணங்களைப் போல், வீரர்க்குப் படைக் கருவிகள் போல், கட்டிடம் கட்டுவோர்க்குச் சுண்ணாம்பு, கல் இவைபோன்ற பல பொருட்கள் போல், அயன் மொழி கற்போர்க்குச் சொற்கள் உள்ளன என்பது தெளிவு. நான் கொடுத்தமிழ் செந்தமிழ் ஆகிய வற்றின் சிறப்புப் பண்புகள்பற்றி விரிவாக எழுதியிருப்பினும், மிகுந்த அளவுச் சொற்களைக்கொண்ட அகராதிகளைப் படைத்துக் கொடுக்கும்வரை, ஒன்றும் செய்துவிட்டதாக

நம்பிக்கை கொள்ளேன். இதை மனதில்கொண்டே இருவகை மொழிகளிலும் இலக்கணமும் அகராதியும் தருவதாக உறுதி தந்திருந்தேன். தாமதமாகிவிட்டாலும், இப்பொழுது என் உறுதி மொழியை நிறைவேற்ற ஆர்வத்துடன் விரைகிறேன்.

பொதுத் தமிழ் அகராதியைத்தவிர எந்த வார்த்தையையும் இலத்தீனில், பிரஞ்சில், போத்துகீசியத்தில் விளக்கும் பொதுத் தமிழ் அகராதியைத் தவிர - இப்போது வேறொரு அகராதி கொடுக்கிறேன். இதில் முதலாவதாகச் செந்தமிழ் எழுதுவோர் பெரும்பாலும் பயன்படுத்தும் எல்லாச் சொற்களின் பொருள் மயக்கமும் பல் பொருளும் விளக்கமாகும். அடுத்து, ஒரே பொருளுடையப் பல சொற்களையும் குறிப்பாகப் பெயர்ச் சொற்களையும், ஒவ்வொன்றின் சிறு விளக்கத்தையும், அதே ஆசிரியர்கள் பயன்படுத்தும் முறையில், விளக்குகிறேன். மேலும், இந்த மொழியில் பல (செய்திகள்) தொகையாகக் கூறப்படுகின்றன: எ-கா. இருநலம், மூவுலகம், நாவரண், ஐம்புலன்கள், அறுசுவை, எழுகடல், எண்மலை என்பனபோன்ற மிகப் பல ஆங்காங்கே ஆசிரியர்களின் நூல்களில் காணக்கிடக்கின்றன. இவற்றின் விளக்கத்தை மூன்றாவது பகுதியில் காணலாம். இறுதியாகக் கவிதைக்குப் பயன்படும் வார்த்தைகளை - முதல் எழுத்தால் மட்டும் வேறுபட்டு, அசையால் ஒலியால் ஒத்திருக்கும் வார்த்தைகளை ஒன்றாகச் சேர்த்துத் தருகின்றேன்.

எனவே, இத்தொகுப்பை மொழிக் களஞ்சியம் என்று அழைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இச்சொற்கள் எல்லாம் தமிழ் நெடுங்கணக்கு முறைப்படி அமைக்கப்பட்டிருப்பதால், நூல் நான்கு பகுதியில் அடங்கியிருப்பதால் இந்நூலுக்குத் தமிழில் சதுரகராதி என்று பெயரிட்டிருக்கிறேன். இந்நாட்டு மக்களுக்குப் பயன்படும் வகையில் தமிழ்ச் சொற்களைத் தமிழிலேயே விளக்கியுள்ளேன். விளக்கத்தில், பேச்சுமொழியின் பொதுவான சொற்களையே, இயன்றவரை, பயன்படுத்தியுள்ளேன். ஆனால், ஒரே பொருளுடைய பல சொற்களைக் கொடுக்கும்போதெல்லாம், சொற்களின் சிறு விளக்கம் கொடுக்கும்போதெல்லாம், வழக்கத்தில் இருக்கும் சொற்களையே எப்பொழுதும் பயன்படுத்தியுள்ளேன். இது ஐரோப்பியர் களுக்கும் பயனுள்ளதாகும். ஏனெனில், அவர்களில் யாரும்

பேச்சுத் தமிழை அறியாமல், செந்தமிழுக்குத் திடீரெனக் குதித்து ஓடத் துணியமாட்டார்கள் என்று எண்ணுகிறேன்.

ஓரெழுத்து வடிவே இரண்டெழுத்தைச் சுட்டும் மயக்கம் உண்டாகுமாயின், அதனை நீக்க, கொடுத்தமிழ் இலக்கணத்தில் கூறியுள்ள விதியின்படி, குறில்களையோ மெய்களையோ குறிக்கும் அடையாளங்களைப் பயன்படுத்தியுள்ளேன். மேலும், எ, ஓ நெடில்கள், இன்னும் தெளிவடைய, ஓ, கொம்பு என்று கூறப்படும் அடையாளத்தைச் சேர்த்திருக்கிறேன்; மாற்றமில்லாத உருவம் குறிலைக் காட்டும்; முடிவில் வளைக்கப்பெற்றால், நெடிலைக் காட்டும்: எசா, செடி-சேடி கொடி-கோடி போன்றன.

செந்தமிழ் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. சொற்களின் வலிமையும் ஆற்றலும், இன்றைய மனிதர்களின் பேச்சிலிருந்தல்ல, ஆனால் நடைமுறைப் பேச்சிலும் உறுதியான பழமைகொண்ட நூல்களிலிருந்தே தோண்டி எடுக்கப்பட வேண்டியுள்ளது. எனவே, இக்கால மக்களின் பேச்சு மொழியை நம்பலாகாது என்று எண்ணினேன். மாறாக, முயன்ற அளவு முன்னிலும் மிகுந்த முயற்சி செய்து, பழைய நூல்களை - திவாகரம், நிகண்டு, பிங்கலந்தை; சையாகாடிபோன்ற பழைய நூல்களை - முற்றிலும் படித்தேன். இவை எல்லாம் ஒரே பொருள்கொண்ட பல சொற்களைத் தருவனவே தவிர, அகராதிகள் அல்ல. மேலும், நூல்களை ஆழ்ந்து கற்று விளக்கும் உரையாசிரியர்களின் உரைகளைக் கவனமாய்ப் படித்தேன். படியெடுப்போரின் கவனக்குறைவால் புகுந்த பல பிழைகள் கொண்ட, பல்வேறு வகைக் கையெழுத்துடைய நூல்களை ஒப்பிட்டேன். இறுதியாக, மிகப் பல வார்த்தைகள் வட மொழியிலிருந்து கொண்டுவரப் பட்டுள்ளமையால், வடமொழி நூல்களை நுட்பமாக ஆய்ந்து தற்செயலாகப் புகுந்த தவறுகளை உண்மை ஒழுங்குக்கு ஏற்கத் திருத்தவும், அதே (வடமொழிக்) கருவூலத்திலிருந்து இயன்ற அளவு மிகப் பல சொற்களை எடுக்கவும், அதனால் இந்தத் தமிழ்க் கருவூலத்தை வளம்பெறச் செய்யவும் முயன்றுள்ளேன்.

இந்த நூலை - என்னால் இயன்றதற்கும் மேலான முயற்சியால், மிகுந்த உழைப்பால் முடிவுபெற்ற நூலை - இயேசு கிறிஸ்துவின் மறைத்தொண்டர்களுக்குப் படைக்கிறேன்.

இப்பகுதிகளில் தெய்வங்களின் நினைவுச் சின்னங்கள், புராணக் கற்பனைகள், விஞ்ஞான நெறிகள், கவிஞர்களின் பாடல்கள், வானிலைக் கணக்கீடுகள், மருத்துவ விதிகள், இசை, நடன விதிகள் எல்லாமே, ஏன் இலக்கணத்தின் தொடக்க விதிகள்கூட, செந்தமிழிலேயே முன்னோர் எழுதியுள்ளனர் என்பதைச் சிறிதளவே இம்மறைத் தொண்டர்கள் கவனித்தாலும், இதே நூலின் (செந்தமிழ் அகராதியின்) பயன் என்ன என்பதை எல்லோரும் எளிதில் அறிந்துகொள்வர்.

ஆகையால், இவர்களின் தெய்வங்கள், புராணங்கள், கலைகள், விஞ்ஞானம்பற்றி ஒருவர் முற்றிலும் அறியாதிருந்தால், அறிவில் ஓர் ஐயமும் இல்லாமல் அறியாதிருந்தால், இந்த உயர் மொழியைப் பற்றி ஒன்றுமே தெரியாதிருந்தால், இந்நாட்டு மக்களையே நம்ப வேண்டியிருக்கும். இவர்கள், குறிப்பாக அந்தணர்கள், தங்களுக்கு ஒன்று தெரியாது என ஒத்துக்கொள்ளமாட்டார்கள்; சிறிதும் தயங்காமல், ஆடம்பர ஒலிகொண்ட சொற்களை அளந்துபார்த்து, தங்கள் மனதில் தோன்றும் முதற் சொற்களை, அந்நாட உண்மைக்குப் புறம்பாக இருந்தாலும், முழு அதிகார அரியணைக் கூற்றாகக் கொடுப்பதற்கு அஞ்சமாட்டார்கள். இக்கூற்றுக்கள் எத்துணை பொய்யானவை என்பது, அவர்களுடைய ஆசிரியர்கள் நூல்களை இங்குமங்கும் படிக்கும் பொழுது தெளிவாகத் தெரியும்.

மேலும் அவர்கள், தங்கள் தெய்வங்களைப்பற்றிக் கூறும் கதைகள் அறிவுக்கு எவ்வளவு ஒவ்வாதவை எனக் காட்டியுள்ளேன். பகுத்தறிவின் வலிமையை உணர்ந்ததும், அவை தவறு எனவும், பொதுமக்களின் கற்பனை எனவும் கூற அவர்கள் தயங்கவில்லை. சில சமயங்களில் நான் கூறியதை மறுக்க இயலாமல், அமைதி சாக்கின்றனர், நாணம் அடைகின்றனர்; இதனால், நான் அக்கதைகளை மறுப்பதுபோல் அவர்களும் அவற்றை மறுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இந்தியர்கள், பகுத்தறிவின் காரணகாரிய முறைக்கு இசைவதைவிட, பெரியோர் நூலின் பிரமாணங்களுக்கு இசைவு தருவர். யாரையும் நம்பவைக்கும் உறுதியான வழி, பழைய நூல்களிலிருந்து மேற்கோள் கொடுப்பதாகும்.

இந்நூல்களில் பழந் தமிழர்கள் கடவுளைப்பற்றியும் நற்பண்பு

களைப்பற்றியும் உண்மையில் மிகச் சிறப்பாகப் பேசியுள்ளனர். ஆனால், நூல்கள் செந்தமிழ் நடை தாங்கியிருக்க, செந்தமிழை முற்றிலும் அறியாதவர் என்ன செய்ய இயலும்?

இதிலிருந்து இந்திய மக்களை அவர்களின் பழைய தவறான சிந்தனைகளிலிருந்து கிறிஸ்துவின் விசுவாசத்துக்கு அழைத்துவர அல்லது குறைந்த அளவு அவர்களின் பழைய கதைகளிலிருந்து முற்றிலும் அவர்களைத் திருப்ப விரும்பும் இயேசு கிறிஸ்துவின் மறைத்தொண்டர்களுக்கும் மற்றவர்களுக்கும் இந்நூல் எவ்வளவு பயனுள்ளதாய், தேவையானதாய் இருக்கும் என்பது தெளிவாகும்.

மிக நல்லவரும் வல்லவருமாகிய கடவுள், உழைப்பும் களைப்பும் நிறைந்த இந்த நூலை, அவரது மிகு மகிமைக்காகத் தொடங்கிய இந்நூலை, தனி உதவியால் முடிவுக்குக் கொண்டு வரத் திருவுளங்கொண்டார். இதன் மிக நிறைந்த, மிக இனிய கனிகளைச் சுவைக்க விரும்புவோர், தங்கள் அறிவுத் திறனையும் உள்ளத்தின் ஆர்வத்தையும் புறத்தே சேர்க்கத் தயங்காதிருப்பார்களாக.

## வீரமாமுனிவர் பாயிரம்

மூவுல கனைத்து முயன்றடி யேத்த  
யாவுல கனைத்து மேந்தியாள் கடவுளைப்  
பணிந்துநான் சூடிய பதமல ருலகெலா  
மணிந்து வாழ்த்த வருந்தமி ழைம்பொருள்  
முன்னூ ரெளிந்து முன்னர்த் தந்த  
தொன்னூல் விளக்கந் துதித்துக் கொண்டனர்  
நூற்பதக் கருவியா நூங்கென வேண்டு  
நூற்பத விளக்கமு நவில்கென வேண்ட  
யாப்புற மறைவுறு மென்றுணர்ந் தொளிபெறப்  
பாப்புறத் தவைதனிப் பகர்ந்தக ராதியா  
வவ்வவ் பெயர்ப்பொரு னவ்வவ் பொருட்டெயர்  
காட்டிய பின்னர் மீட்டியை வழக்கொடு  
தொகைவரும் பலபொருள் வகைவர விளக்கியு  
முதல்வரு மெழுத்தொழி முழுதெலா மொன்றி  
நுதல்வரும் பதமொரு நுண்டொடை யாக்கியும்  
பெயர்பொரு டொகைதொடை பிரித்த நான்முகத்  
துயர்பொரு டொடர்பத முரைத்துநூல் வழங்க  
மதுர வனாதி வளந்தரச்  
சதுரக ராதி சாற்றுது மன்றே.

(பெயரகராதி தொடையகராதிகளில், ஏவல், வினைமுற்று, வினையெச்சம், வியங்கோண் முற்றெனக் காட்டியிருக்குஞ் சிலவற்றை வழியாகக் கொண்டு, இலக்கண நூல்களில் வினைச்சொற்களுக்குக் கூறிய யிறுதிநிலையுடைய வேளைய சொற்களையு மவ்வவ் சொல்லெனக் கண்டுணர்க)



## முதலாவது பெயரகராதி

நம்முத்	லவனடி	யிறைஞ்சி	நாவலர்
நம்முதன்	மொழிப்பயன்	றரப்ப	தார்த்தமீங்
கம்முத	லெழுத்தணி	யணவித்	தந்திடு
மீம்முதற்	பெயரக	ராதி	யென்பவே

அ

அ - அஃறிணைப் பன்மையீறு  
(உ-ம்: வாழ்ந்தன), ஆறாவதன்  
பன்மையுருபு (உ-ம்: நின் தாள்  
கள்), சாரியை (உ-ம்: சு,  
நினக்கு), சுட்டெழுத்து, முத  
லெழுத்து

அகக்காழ் - உள்வயிரம்  
அகங்காழ் - உள்வயிரம்  
அகங்கை - உள்ளங்கை  
அகடு - உள், நடு, பொல்லாங்கு,  
வயிறு  
அகணி - உள், மருத நிலம், வயல்  
அகணிதம் - எண்ணிக்கை  
யின்மை  
அகண்டம் - எல்லாம்  
அகண்டாகண்டன் - கடவுள்  
அகண்டி - ஓர் வாச்சியம்  
அகத்தி - ஓர் மரம்  
அகநிலை - கடவுள்

அகலவுரை

அகப்பா - அகழி, மதிலுண்  
மேடை, மதில்  
அகப்பு - தாழ்வு  
அகமம் - மரப்பொது  
அகமலர்ச்சி - ஆனந்தம்  
அகம் - இடம், உள், ஏழனுருபு  
(உ-ம்: பல்லாரகத்து), பள்ளம்,  
பாவம், பூமி, மரப்பொது,  
மனம், மனை  
அகம்மியம் - ஓரெண்  
அகரம் - பார்ப்பனச்சேரி, மருத  
நிலத்தூர், முதலெழுத்து  
அகரு - அகில்  
அகலம் - மார்பு, விரிவு  
அகலர் - சண்டாளர்  
அகலல் - நீங்கல், பிரிதல்  
அகலவுரை - இலக்கணமு மிலக்  
கியமு மெடுத்துக் காட்டிப்  
பொருள் விரித்தல்

அகலிடம் - பூமி  
 அகலியம் - மரப்பொது  
 அகலுள் - அகலம், ஊர், நாடு,  
 பெருமை  
 அகல் - அல்குல், தகழி, நீங்  
 கென்னு மேவல்  
 அகவல் - அழைத்தல், ஆசிரி  
 யப்பா, ஆடல், மயிற்குரல்  
 வியங்கோண் முற்று  
 அகழி - அகழ்  
 அகழ் - அகழி, தோண்டென்னு  
 மேவல்  
 அகழ்தல் - தோண்டல்  
 அகளங்கள் - புத்தன், மாசிலான்  
 அகளம் - தாழி, மிடா  
 அகளி - தாழி  
 அகறல் - அகலம், கடத்தல்  
 அகற்றல் - நீக்கல், விரித்தல்  
 அகனம் - கனமில்லது  
 அகன்றில் - ஆணன்றில்  
 அகாதம் - நீந்துபுனல், வஞ்சகம்  
 அகாதன் - வஞ்சகன்  
 அகாரம் - வீடு  
 அகாரி - கடவுள்  
 அகி - இரும்பு, பாம்பு  
 அகிதம் - உரிமையின்மை  
 அகிதர் - பகைவர்  
 அகிலம் - எல்லாம், பூமி  
 அகில் - ஓர் மரம்  
 அகைத்தல் - அடித்தல், அறுத்தல்,  
 எழுச்சி, ஒடித்தல், செலுத்தல்,  
 முறித்தல், வருந்துதல்  
 அகோசரம் - அறியொணாமை  
 அகோ - கொடுமை, சிவனைம்  
 முகத்தொன்று  
 அக்சாலையர் - கம்மாள்,  
 தட்டார்  
 அக்கம் - கண், கயிறு  
 அக்கரம் - எழுத்து, ஓர் நோய்  
 அக்கன் - நாய்  
 அக்காரம் - சருக்கரை  
 அக்கி - கண்

அக்கிரமம் - கொடுமை  
 அக்கினி - தீ  
 அக்கு - எருதுத்திமில், எலும்பு,  
 சங்குமணி  
 அக்குரன் - இடையெழுவள்ளலி  
 லொருவன்  
 அக்குரோணி - படையின்றொகை  
 அக்கை - முன்பிறந்தாள்  
 அக்கோ - அதிசயச்சொல், இரக்  
 கச் சொல்  
 அஃகல் - குறைதல், வியங்கோண்  
 முற்று  
 அஃகுல்லி - உக்காரி, சிற்றுண்டி  
 அஃபோதம் - நிலாமுகிப்புள்  
 அங்கசன் - மண்மதன்  
 அங்கணம் - சலதாரை, சேறு,  
 முற்றம்  
 அங்கதம் - தோளணி, பழிச்சொல்,  
 பாம்பு, பொய், யானையுணவு  
 அங்கம் - அடையாளம், அவயவம்,  
 உடல், எலும்பு, ஓர் தேசம், ஓர்  
 பாடை, கட்டில், பாவனை,  
 வேதாங்கம்  
 அங்கராகம் - பூசும் பரிமளம்  
 அங்கர் - அங்க தேசத்தார்  
 அங்கர்கோமான் - கன்னன்  
 அங்கனை - பெண்  
 அங்காடி - கடைவீதி  
 அங்காத்தல் - வாய்திறத்தல்  
 அங்காரகன் - செவ்வாய்,  
 நெருப்பு  
 அங்கி - கார்த்திகை நாள்,  
 சட்டை, நெருப்பு  
 அங்கிதம் - உடற்றமும்பு  
 அங்கிநாள் - அத்த நாள்  
 அங்கிரி - கால்  
 அங்கு - அவ்விடம்  
 அங்குசபாசமேந்தி - விநாயகன்  
 அங்குசம் - யானைத்தோட்டி  
 அங்குட்டம் - பெருவிரல்  
 அங்குரம் - முளை  
 அங்குலம் - ஓரளவு

அங்குலி - விரல்  
 அங்குலீயம் - மோதிரம்  
 அங்கை - உள்ளங்கை, குடங்கை  
 அங்கோலம் - அழிஞ்சில்  
 அங்ஙனம் - அத்தன்மை, அவ்  
 விடம்  
 அசங்கதம் - ஒழுங்கின்மை,  
 பொய்  
 அசடர் - கீழ் மக்கள்  
 அசதி - சிரித்துப் பேசல், வசவி  
 அசமானம் - உவமையின்மை  
 அசம் - ஆடு, மூவருடனெல்  
 அசரம் - நடையில்லது  
 அசலம் - அசையா நிலை, பூமி,  
 மலை  
 அசலனம் - அசைவின்மை  
 அசலன் - கடவுள்  
 அசலை - பூமி  
 அசவல் - கொசுரு  
 அசறு - சேறு  
 அசனம் - உணவு, சோறு,  
 வேங்கை மரம்  
 அசனி - இடி, வச்சிராயுதம்  
 அசன் - பிரமன்  
 அசாவோரி - ஓரிராகம்  
 அசி - அவமதிச் சிரிப்பு, ஆயுதப்  
 பொது வாள்  
 அசிந்தியம் - ஓரெண்  
 அசுகி - அசுத்தம்  
 அசுணமா - கேசயப்புள்  
 அசும்பு - கிணறு, பொல்லா நிலம்,  
 வழக்கு நிலம்  
 அசுரநாள் - மூலநாள்  
 அசுரமந்திரி - சுக்கிரன்  
 அசுரர் - அவுணர்  
 அசுவம் - குதிரை  
 அசுழம் - நாய்  
 அசேதனம் - அறிவின்மை  
 அசை - அசையென்னுமேவல்,  
 அசைநிலை, செய்யுளுறுப்பி  
 லொன்று

அசைதல் - ஆடல், உலாவல்,  
 சோம்பல், தங்கல், துவளல்  
 அசைத்தல் - ஆட்டல், கட்டல்  
 அசைப்பு - சொல், சொல்லுதல்  
 அசோகம் - ஓர் மரம், மன்மதன்  
 கணை  
 அசோகன் - அருகன்  
 அச்சம் - அகத்தி, இலேசு, பயம்  
 அச்சயன் - கடவுள்  
 அச்சி - ஓர் தேயம்  
 அச்சு - அடையாளம், உயிர்,  
 பண்டியச்சு  
 அச்சுதம் - அறுகு வெள்ளரிசி  
 கூட்டியணிவது, செடுத்த  
 லின்மை  
 அச்சுதன் - கடவுள், விட்டுணு  
 அச்சுதன்முன்வந்தோன் - பல  
 பத்திரன்  
 அச்சுவத்தம் - அரசமரம்  
 அச்சுவம் - குதிரை  
 அச்சோ - அதிசயச்சொல், இரக்  
 கச் சொல்  
 அஞர் - அறிவில்லார், துன்பம்  
 அஞலம் - கொசுரு  
 அஞல் - கொசுரு  
 அஞ்சம் - அன்னப்புள்  
 அஞ்சலி - கும்பிடல்  
 அஞ்சலிகை - வெளவால்  
 அஞ்சல் - தோல்வி, பயப்படல்,  
 வியங்கோண்முற்று  
 அஞ்சனம் - கறுப்பு, மேற்றிசை  
 யானை, மை  
 அஞ்சனவண்ணன் - திருமால்  
 அஞ்சனாவதி - வடகீழ்த்திசை  
 யானைக்குப் பெண் யானை  
 அஞ்சனி - காயா  
 அஞ்சனை - அனுமன்றாய், வட  
 திசை யானைக்குப் பெண்  
 யானை  
 அஞ்சிதமுகம் - தலையாட்டியிரு  
 தோண்மேற் சாய்தல்

அஞ்சிதம் - உண்டாதல்,  
 பொருந்தல்  
 அஞ்சை - அறிவில்லான்  
 அடகு - இலைக்கறி, கடன்  
 கோடற் கீடு வைத்தல்  
 அடக்கம் - ஒடுக்கம்  
 அடங்கல் - அடக்கம், எல்லாம்,  
 சுருங்கல், வியங்கோண்முற்று  
 அடம் - ஈனம், சஞ்சாரம்  
 அடர் - தகடு, நெருங்கு, பொரு  
 தென்னு மேவல்  
 அடர்தல் - நெருங்கல்  
 அடர்த்தல் - பொருதல்  
 அடர்பு - நெருக்கம், வினையெச்சம்  
 அடலை - சாம்பல்  
 அடல் - கொல்லுதல், சமைத்தல்,  
 பொருதல், வலி, வியங்கோண்  
 முற்று, வெற்றி  
 அடவி - காடு, சோலை  
 அடாணா - ஓரிராகம்  
 அடி - அடியென்னுமேவல், ஆதி,  
 கால், செய்யுளுறுப்பிலொன்று  
 அடிகள் - கடவுள், குரு, தலைவி,  
 முனிவர், மூத்தோன்  
 அடிக்குடில் - அடிச்சேரி  
 அடிசில் - சோறு  
 அடித்தல் - அடிக்குதல்  
 அடுகளம் - போர்க்களம்  
 அடுக்கல் - ஒன்றின் மேலொன்  
 நேற்றல், மலை, வியங்கோண்  
 முற்று  
 அடுக்களை - மடைப்பள்ளி  
 அடுதல் - கொல்லல், தீயிற்பாக  
 மாக்குதல்  
 அடுத்தல் - கிட்டல்  
 அடுப்பு - அச்சு, அடுப்பு, பரணி  
 நாள்  
 அடை - அடுத்தல், அப்ப வர்க்கம்,  
 இலை, கனம், காப்புச் செய்  
 சேர் என்பவற்றேவல், தோசை,  
 வினைமுற்று  
 அடைகல் - பட்டடை

அடைகுறடு - பட்டடை  
 அடைக்கலம் - கையடை  
 அடைச்சுதல் - மலர் சூட்டல்  
 அடைதல் - சேர்தல்  
 அடைத்தல் - காப்புச் செய்தல்,  
 சேர்த்தல்  
 அடைந்தோர் - உறவோர்  
 அடையலர் - பகைவர்  
 அடையல் - எல்லாம்  
 அடையாளம் - இலாஞ்சனம்  
 அடைவு - எல்லாம், வழி  
 அட்சதை - சிதைவுறா மங்கல  
 வரிசி  
 அட்சி - கண்  
 அட்டகம் - எட்டின் கூட்டம்,  
 வடமொழியிலோர் பிரபந்தம்  
 அட்டம் - எட்டு, வினைமுற்று  
 அட்டி - அதிமதூரம், செஞ்சந்த  
 னம்  
 அட்டிகை - ஓராபரணம்  
 அட்டில் - மடைப்பள்ளி  
 அட்டு - பனாட்டு, வினையெச்சம்  
 அட்டை - அட்டை, வினைமுற்று  
 அணங்கு - அச்சம், அணங்கென்  
 னேவல், அழகு, ஆசை,  
 கொலை, தெய்வப்பெண்,  
 தெய்வம், தேவர்க்காடுங் கூத்து  
 நோய், பெண்மகள், வருத்தம்  
 அணம் - மேல்வாய்  
 அணரி - மேல் வாய்  
 அணல் - கீழ்வாய், மிட்டு  
 அணவல் - கிட்டல்  
 அணவு - சாரென்னுமேவல், நடு  
 அணவுதல் - சார்தல், புணர்ச்சி  
 அணி - அணியென்னுமேவல்,  
 அலங்காரம், அழகு ஆபரணம்,  
 ஒழுங்கு, நன்மை, படைவகுப்பு,  
 பெருமை, மாலை  
 அணிகம் - சிவிகை  
 அணிகலன் - ஆபரணம்  
 அணிதல் - அலங்கரித்தல்  
 அணிந்துரை - பாயிரம் பூணல்

அணிமா - அட்டசித்தியி  
 லொன்று  
 அணியல் - மாலை, வியங்கோண்  
 முற்று  
 அணில் - அணிற்பிள்ளை  
 அணு - உயிர், சிறுமை, நுண்மை  
 அணுகல் - கிட்டல், வியங்கோண்  
 முற்று  
 அணை - சுரைப்பொது, செய்கரை,  
 புணரென்னுமேவல், மெத்தை,  
 வரம்பு  
 அணைதல் - புணர்தல்  
 அணோக்கம் - மரப்பொது  
 அண்டகை - அப்ப வர்க்கம்  
 அண்டசம் - முட்டையிற் பிறப்  
 பன (அவையாவன்:-அரணை,  
 ஆமை, இப்பி, உடம்பு,  
 ஓணான், தவளை, நண்டு,  
 பல்லி, பறவை, பாம்பு, மீன்,  
 முதலை பிறவும்)  
 அண்டம் - ஆகாயம், பீசம்,  
 முட்டை  
 அண்டயோனி - சூரியன்  
 அண்டர் - இடையர், பகைவர்,  
 வானோர்  
 அண்டல் - கிட்டல்  
 அண்டிகம் - செந்தாய்  
 அண்டை - அருகிடம், வினை  
 முற்று  
 அண்ணம் - உண்ணா, மேல்வாய்  
 அண்ணல் - அருகன், இராசா,  
 சார்தல், தமையன், புத்தன்,  
 பெருமை, பெருமையிற் சிறந்  
 தோன், முல்லை நிலத்தலைவன்,  
 வியங்கோண்முற்று  
 அண்ணன் - தமையன்  
 அண்ணாத்தல் - அங்காத்தல்,  
 மேனோக்கல்  
 அண்ணுதல் - சார்தல்  
 அண்மை - அணிமை  
 அதகம் - மருந்து

அதட்டம் - அரவயிர்ப்பு, பாம்பி  
 னச்சுப்பல்  
 அதம் - அத்திமரம், சங்கரித்தல்,  
 தாழ்வு, பள்ளம்  
 அதரம் - கீழுதடு  
 அதரிசனன் - குருடன்  
 அதரித்திரன் - கன்னன், தரித்  
 திரமில்லான்  
 அதர் - ஆட்டதர், நுண்மணல்,  
 புழுதி, வழி  
 அதர்கொளல் - வழிப்பறித்தல்  
 அதர்வணம் - நான்காம் வேதம்  
 அதவு - அத்திமரம்  
 அதழ் - பூவிதழ்  
 அதள் - தோல்  
 அதி - மிகுதிப் பொருளைத் தரு  
 மிடைச்சொல்  
 அதிகம் - இலாபம், குருக்கத்தி,  
 படை, பொலிவு, மிகுதி  
 அதிகாரம் - அதிகரித்தல், பண்பு  
 அதிகுணன் - கூவுள்  
 அதிங்கம் - அதிமதூரம்  
 அதிசயன் - அருகன்  
 அதிதி - காசிப்பிரமாவின்  
 மனைவிகளிற்றேவதைக்குத்  
 தாய், புதியவன்  
 அதிதி நாள் - புநர்பூச நாள்  
 அதிதியர் - புதியோர்  
 அதிபதி - இராசா  
 அதிபன் - இராசா, எப்பொருட்கு  
 மிறையோன்  
 அதிபாரம் - மிகுபாரம்  
 அதிரல் - அதிர்தல், விரிதூறு  
 அதிராயம் - அதிசயம்  
 அதிரிசம் - காணப்படாதது  
 அதிரிசன் - குருடன்  
 அதிரேகம் - அதிசயம்  
 அதிர் - அதிரென்னேவல், ஒலி  
 அதிர்ச்சி - ஆரவாரம்  
 அதிர்தல் - நடுங்கல்  
 அதிர்த்தல் - அதட்டல் சொல்  
 லுதல்

அதிர்ப்பு - அச்சம், அதிரல்,  
 ஆரவாரம், நடுக்கம்  
 அதீதர் - வானோர்  
 அது - அஃது, சுட்டுச்சொல்,  
 வேற்றுமையுருபு  
 அதுக்கல் - அடித்தல்  
 அதுலம் - உவமையின்மை,  
 ஓரெண்  
 அதுலன் - கடவுள்  
 அதுலிதம் - அசைவின்மை  
 அதோகதி - நரகம்  
 அதோமுகம் - ஆற்று நீர்க்கழி  
 முகம், கீழ் நோக்கிய முகம்  
 அத்தம் - அருநெறி, ஓர் நாள்,  
 கண்ணாடி, காடு, கை, சொற்  
 பொருள், பாதி, பொன், வழி  
 அத்தவாளம் - உல்லாசம், காடு,  
 போர்வை  
 அத்தன் - அருகன், கடவுள், குரு  
 சிவன், தகப்பன், மூத்தோன்  
 அத்தாணி - அரசிருக்கை  
 அத்தி - எலும்பு, ஓர்மரம், கடல்,  
 கொலை, பாதி செய்யென்னே  
 வல், யானை  
 அத்தியந்தம் - ஓரெண்  
 அத்தியயனம் - வேதமோதல்  
 அத்தியாபகன் - வேதமுரைப்  
 போன்  
 அத்தியாயம் - முனிவருரைத்த  
 விலக்கியச் செய்யுட் கூறுபாடு,  
 வேத நூலை விரித்த விலக்கியத்  
 தின் கூறுபாடு, வேதம்  
 அத்திரம் - அம்பு, கழுதை, குதிரை,  
 கைவிடு மாயுதப் பொது, மலை,  
 முன் விடுமப்பு  
 அத்திரி - உலைத்துருத்தி,  
 ஓட்டகம், ஓரிருடி, கணை,  
 கழுதை, குதிரை, மலை, விண்  
 அத்தினி - நால்வகைப் பெண்ணி  
 னொருத்தி, பெண் யானை  
 அத்து - அசைச்சொல், அரைப்  
 பட்டிகை, இசைப்பு, சாரியை

(உ-ம்: மாடத்துக்கு), சிவப்பு,  
 செவ்வை, தைத்தல்  
 அத்துவம் - சிவப்பு  
 அத்துவிதம் - இரண்டின்மை  
 அத்தை - தலைவி, முன்னிலை  
 யசைச்சொல் (உ-ம்: சொல்லிய  
 ரத்தை நின் வெகுளி)  
 அத்தோ - அதிசயவிரக்கச் சொல்,  
 இரக்கச் சொல்  
 அநகம் - பாவமின்மை, மாசின்மை  
 அநகன் - அருகன், கடவுள்  
 அநங்கம் - இருவாட்சி, உட  
 லின்மை, மல்லிகை  
 அநங்கன் - உடலிலான், கடவுள்,  
 மன்மதன்  
 அநந்தசயனன் - விட்டுணு  
 அநந்தஞானி - கடவுள்  
 அநந்தம் - அளவின்மை, ஆகா  
 யம், ஓரெண், பொன்  
 அநந்தரம் - மேல்  
 அநந்தலோசனன் - கடவுள்,  
 புத்தன்  
 அநந்தன் - அருகன், கடவுள்,  
 சிவன், சேடன், திருமால், பல  
 பத்திரன்  
 அநந்தை - பார்வதி, பூமி  
 அநர்த்தம் - பயனிலாச் சொல்  
 அநவரதம் - எப்பொழுதும்  
 அநாதி - கடவுள், சிவன்  
 அநாமிகை - ஆழிவிரல்  
 அநாரதம் - எப்பொழுதும்  
 அநாவிலன் - சுக்கிரன்  
 அநித்தம் - அநித்தியம்  
 அநித்தியம் - நிலையின்மை, பொய்  
 அநிமாலினம் - சாவு  
 அநியாயம் - நியாயமின்மை  
 அநிருத்தன் - மன்மதன் மகன்  
 அநிலநாள் - சோதிநாள்,  
 விசாகநாள்  
 அநிலம் - காற்று, பிறப்பு  
 அநிலன் - ஓரவணன், வாயு  
 அநீகம் - ஓர் படையின்றொகை

அநீதம் - நீதியின்மை  
 அநீகர் - கீழ்மக்கள்  
 அநீதன் - நீதியிலான்  
 அநு - கறுப்பு, தொடர்ச்சி  
 அநுகம் - செஞ்சந்தனம்  
 அநுகரணவோசை - ஒலிக்குறிப்பு  
 அநுக்கம் - சந்தனம், சோம்பு,  
 பயம், பாம்பு, வருத்தம்  
 அநுசன் - தம்பி  
 அநுசிதம் - தகுதியின்மை, பொய்  
 அநுத்தம் - பொய்  
 அநுபமை - உவமையின்மை,  
 தென்மேற்றிசை யானைக்குப்  
 பெண் யானை  
 அநுமதி - சம்மதி, பௌரணை  
 அநுமாநம் - ஓர் பிரமாணம், சந்  
 தேகம்  
 அநுராகம் - ஆசை  
 அநுலோமன் - உயர்குலத்  
 தந்தைக்கு மிழிகுலத் தாய்க்கும்  
 பிறந்த பிள்ளை  
 அநுவழி - புதன்  
 அநூரு - சூரியன் நேர்ப்பாகன்,  
 புதன், முடவன்  
 அந்தகசயன் - சிவன்  
 அந்தகன் - அழித்தோன்,  
 குருடன், சனி, நமன்  
 அந்தகாரம் - இருள், நாகம்  
 அந்தகாரி - சிவன்  
 அந்தணர் - பார்ப்பார், முனிவர்  
 அந்தணர்வாக்கு - வேதம்  
 அந்தணன் - அருகன், சனி,  
 சிவன், பிரமன், வியாழம்  
 அந்தப்புரம் - அரசன்நேவி  
 யிருக்கை  
 அந்தம் - அழகு, கடை, கத்தாரி,  
 சாவு  
 அந்தரங்கம் - ஏகாந்தம், மனம்  
 அந்தரம் - அளவு, ஆகாயம்,  
 இடை, இருள், கூட்டம்,  
 தனிமை, தீமை, தேவர்  
 கோயில், பேதம், முடிவு

அந்தராயம் - தீமை  
 அந்தராளம் - நடு  
 அந்தராளன் - அநுலோமத்  
 தந்தைக்கும் பிரதிவோமத்  
 தாய்க்கும் பிறந்த பிள்ளை  
 அந்தரி - தூர்க்கை, பார்வதி  
 அந்தளம் - கவசம்  
 அந்தன் - குருடன், சனி  
 அந்தாதி - ஓர் தொடை, ஓர் பிர  
 பந்தம், கடவுள்  
 அந்தாளிபாடை - ஓர் பண்  
 அந்தி - பொருந்தென்னேவல்,  
 மாலைக் காலம், முத்தெருக்  
 கூடுமிடம்  
 அந்தித்தல் - பொருந்தல்  
 அந்திமான் - இடையெழு வள்  
 ளலி லொருவன்  
 அந்தில் - அசைச்சொல் (உ-ம்:  
 அந்திற் கச்சினன் கழலினன்),  
 அவ்விடம் (உ-ம்: சேயிழை  
 யந்திற் கொழுநற் காணிய)  
 அந்திவண்ணன் - சிவன்  
 அந்து - நெல்லந்து  
 அந்துகம் - சங்கிலி, யானைச்  
 சங்கிலி  
 அந்தோ - அதுசய விரக்கச்சொல்,  
 இரக்கச்சொல்  
 அந்நியபுட்டம் - குயில  
 அந்நியம் - அயல், குயில்  
 அந்நியர் - பிறர்  
 அபசவ்வியம் - இடது பக்கம்  
 அபத்தம் - பொய்  
 அபயம் - அச்சமின்மை, அடைக்  
 கலம், தயை  
 அபயர் - படைவீரர்  
 அபயன் - கடவுள், சூரன்,  
 சோழன்  
 அபரசன் - தம்பி  
 அபரம் - கவசம், நரகம், பிணக்கு,  
 பின்பக்கம், முதுகு, யானைப்  
 பின்கால்  
 அபராணம் - அந்திப்பொழுது

அபராதம் - தண்டித்தல்  
 அபரிமிதம் - அளவின்மை  
 அபவருக்கம் - முத்தி  
 அபவாதம் - பழிச்சொல்  
 அபவாரணம் - மறைவு  
 அபாங்கம் - கடைக்கண் பார்வை  
 அபாநன் - தசவாயுவிலொன்று  
 அபாரம் - அளவின்மை, பரம்  
 பொருள்  
 அபாரணை - உண்ணாமை  
 அபிதாநம் - பெயர்  
 அபிநவம் - புதுமை  
 அபிமாநம் - களிப்பு  
 அபிராமம் - அழகு  
 அபிராமி - சரச்சுவதி  
 அபூபம் - அப்ப வர்க்கம்  
 அப்பம் - அடை, சிற்றுண்டி  
 அப்பர் - திருநாவுக்கரையர்  
 அப்பல் - சாந்து முதலியவணிதல்,  
 மோதல், வியங்கோண்முற்று  
 அப்பன் - தகப்பன்  
 அப்பிரமேயம் - ஓரெண்  
 அப்பிரமை - கீழ்த்திசை யானைக்  
 குப் பெண் யானை  
 அப்பிரம் - மேகம்  
 அப்பு - அப்பென்னு மேவல்,  
 கடல், நீர்  
 அப்புது - யானையைப் பாகன்  
 றட்டு மோசை  
 அமங்கலி - கைம்பெண்  
 அமங்கலை - கைம்பெண்  
 அமச்சன் - மந்திரி, வியாழம்  
 அமணர் - சமணர்  
 அமண் - சமண்மதம்  
 அமரமாதர் - தேவமாதர்  
 அமரம் - ஓர் நோய், வடமொழியி  
 னோர் நிகண்டு  
 அமரர் - பகைவர், வானோர்  
 அமரார் - பகைவர்  
 அமராவதி - தேவேந்திரனகரம்  
 அமராவதியோன் - தேவேந்திரன்  
 அமரி - அமிழ்து, துர்க்கை, விடம்

அமர் - அமரென் னேவல், போர்,  
 மதில்  
 அமர்க்களம் - போர்க்களம்  
 அமர்தல் - பெருமை, பொருந்தல்,  
 பொலிவு, மிகுதி  
 அமர்த்தல் - அமர்த்துதல்,  
 பொருதல்  
 அமலம் - அழகு, அழுக்கின்மை  
 அமலன் - அருகன், கடவுள்,  
 சிவன்  
 அமலை - ஒலி, சோறு, பார்வதி,  
 மிகுதி  
 அமளி - மக்கூட்டுக்கை, மெத்தை  
 அமாத்தியர் - தந்திரிகள், மந்திரி  
 கள்  
 அமாநம் - அளவின்மை  
 அமிதம் - அளவின்மை  
 அமித்திரர் - பகைவர்  
 அமிர்தம் - மூர்ச்சை தீர்த்துயிர்  
 தருமருந்து  
 அமிழ்தம் - அமுதம்  
 அமிழ்தல் - ஆழ்தல்  
 அமிழ்து - இனிமை  
 அமுங்கல் - அமுந்தல்  
 அமுதகிரணன் - சந்திரன்  
 அமுதம் - இனிமை, தேவருணவு,  
 நீர், பால், பெருமை, முத்தி,  
 வேண்டல்  
 அமுதர் - இடையர், வானோர்  
 அமுதவல்லி - சிந்திற்கொடி  
 அமுது - அமுதம், கவை, சோறு,  
 நீர், பால்  
 அமுதுசெய்தல் - புசித்தல்  
 அமை - அமையென்னு மேவல்,  
 மூங்கில்  
 அமைச்சர் - மந்திரிகள்  
 அமைதல் - சம்மதித்தல், பொருந்  
 தல்  
 அமைதி - சமயம், மாட்சிமை  
 அமைத்தல் - சமைத்தல், செய்தல்  
 அமையம் - காலம்  
 அமைவன் - அருகன்



அம் - அழகு, இடைச் சொல்,  
சாரியை, நீர், மேகம்  
அம்பகம் - எழுச்சி, கண்  
அம்பணத்தி - தூர்க்கை  
அம்பணம் - ஆமை, துலாக்கோல்,  
நீர், மரக்கால், வாழை  
அம்பணவர் - ஓர் சாதி  
அம்பரம் - ஆகாயம், கடல், சீலை,  
திசை  
அம்பர் - அவ்விடம்  
அம்பலம் - சவை, சித்திரகூடம்  
அம்பல் - சிலரறிந்து தம்முட்  
புறங்கூறல், பழிமொழி  
அம்பாலிகை - தரும தேவதை  
அம்பால் - தோட்டம்  
அம்பாவணம் - சாபம்  
அம்பி - இறைகூடை, ஓடம், சல  
சுத்திரம், தாம்பணி, தெப்பம்,  
மரக்கலம், மிடா  
அம்பிகை - களி, தருமதேவதை,  
பார்வதி  
அம்பிகைதநயன் - விநாயகன்  
அம்பிகைபாகன் - சிவன்  
அம்பு - எலுமிச்சை, கணை, தளிர்,  
நீர், மூங்கில், மேகம்  
அம்புதம் - நீர், மேகம்  
அம்புயம் - தாமரை, புட்டில்  
அம்புராசி - கடல்  
அம்புலி - சந்திரன்  
அம்போதி - கடல், காற்று, பாட்டி-  
னருத்தம்  
அம்போருகம் - தாமரை  
அம்ம - உரையசைச் சொல்  
(உ-ம்: பயனின்று மன்றம்ம  
காமம்), கேளெனல் (உ-ம்:  
அம்ம வாழி தோழி)  
அம்மம் - முலை  
அம்மனை - அம்மாளை, தாய்  
அம்மான் - தகப்பன், மாமன்  
அம்மி - அம்மிக்கல்  
அம்மியம் - கள், காளம், சிறு  
சின்னம்

அம்மெனல் - ஒலிக்குறிப்பு  
அம்மை - அழகு, தருமதேவதை,  
தவப்பெண், தாய், பார்வதி,  
வருபிறப்பு  
அயசு - பொல்லா நிலம்  
அயநம் - பிறப்பு, வருடப்பாதி,  
வழி  
அயமரம் - அலரி  
அயம் - ஆடு, இரும்பு, குதிரை,  
குளம், சேறு, நல்வினை, நிலம்,  
நீர், விழா  
அயர்தல் - செய்தல், தளர்தல்  
அயர்ப்பு - மறதி  
அயர்வு - அகலம், உந்மத்தம்,  
சோம்பு, தளர்வு, வருத்தம்,  
வெறுப்பு  
அயர்வுயிர்த்தல் - வருத்தந்தீர்தல்  
அயல் - அருகிடம், இடம்  
அயவாகனன் - நெருப்பு  
அயனாள் - உரோகணி நாள்  
அயனூருவி லுதித்தோர் - வைசி  
யர்  
அயன் - அருகன், பிரமன்  
அயன்பதத்துதித்தோர் - சூத்திரர்  
அயன்மனைவி - சரச்சுவதி  
அயன்முசுத்துதித்தோர் - பார்ப்  
பார்  
அயன்றோளுதித்தோர் - அரசர்  
அயினம் - மான்றோல்  
அயிரம் - கண்ட சருக்கரை  
அயிராணி - இந்திராணி, பார்வதி  
அயிராவதப்பாகன் - தேவேந்  
திரன்  
அயிராவதம் - கீழ்த்திசை யானை,  
தேவேந்திரன் யானை  
அயிரி - மீன் முள்ளரிந்திடு சுத்தி  
அயிரை - ஓர் வகை மீன்  
அயிர் - சருக்கரை, நுண்மணல்,  
நுண்மை  
அயிர்ப்பு - சந்தேகம்  
அயிலான் - குமரன்

அயில் - அழகு, இரும்பு, உண்  
 ணைன் னேவல், கூர்மை, கை  
 வேல், கோரை, நாஞ்சில்  
 அயிறல் - உண்டல்  
 அயினி - சோறு  
 அயின்றல் - உண்டல்  
 அயுதம் - பதினாயிரம்  
 அரக்கர் - இராக்கதர்  
 அரக்கல் - தேய்த்தல், வியங்  
 கோண் வினைமுற்று  
 அரக்காம்பல் - செவ்வாம்பல்  
 அரக்கு - அரக்கு, அரக்கன்னேவல்,  
 சிவப்பு  
 அரக்குதல் - அழித்தல், தேய்த்தல்  
 அரங்கம் - ஆற்றிடைக்குறை,  
 சத்திரம், சாலை, சிலம்பக்கூடம்,  
 நாடகசாலை, போர்க்களம்  
 அரங்கல் - அழுந்தல்  
 அரங்கு - இடம், ஓரில், சூதாடற்கு  
 வகுத்தவறை  
 அரசன் - இராசா, எப்பொருட்கு  
 மிறைவன், வியாழம்  
 அரசி - தலைவி  
 அரசு - இராசா, இராசாங்கம்,  
 ஓர் மரம், நாடு, வியாழம்  
 அரட்டர் - குறுநில மன்னர்  
 அரணம் - கதவு, கவசம், காவற்  
 காடு, கோட்டை, தொடுத்தோல்,  
 மஞ்சம், மதில், வேலி, வேல்  
 அரணி - கவசம், தீக்கடைகோல்,  
 மதில்  
 அரணியம் - காடு  
 அரண் - அழகு, காவல், காவற்  
 காடு, கோட்டை, மதில்  
 அரதனம் - அகன்மணி, சிலம்  
 பணி  
 அரதி - வேண்டாமை  
 அரத்தம் - அரக்கு, இரத்தம்,  
 கூடம்பு, சிவப்பு, செங்குவளை,  
 செம்பஞ்சு, செம்பரத்தம்,  
 செம்மை, பவளம், பொன்  
 அரத்தன் - செவ்வாய்

அரத்தை - ஓர் மருந்து  
 அரத்தோற்பலம் - செங்குவளை  
 அரந்தை - துன்பம்  
 அரமகளிர் - தெய்வமகளிர், தேவ  
 மாதர்  
 அரமனை - இராசமனை  
 அரமியம் - வீட்டின் மேலுலாவும்  
 வெளி  
 அரம் - ஓர் கருவி  
 அரம்பிலம் - பாதாளம்  
 அரம்பை - தெய்வப்பெண்,  
 வாழை  
 அரம்பையர் - தேவமாதர்  
 அரரம் - கதவு  
 அரலை - கடல், கழலைக்கட்டி,  
 கொட்டை, மரல்  
 அரவக்கொடியோன் - துரியோத  
 னன்  
 அரவணிந்தோன் - சிவன்  
 அரவணைச் செல்வன் - விட்டுணு  
 அரவம் - ஆயிலியம், ஒலி, சிலம்பு,  
 பாம்பு பேரொலி  
 அரவிந்தம் - தாமரை, மன்மதன்  
 கணை  
 அரவு - பாம்பு  
 அரவுநாள் - ஆயிலிய நாள்  
 அரவுயர்த்தோன் - துரியோதனர்  
 அரற்றல் - அழுதல், ஒலித்தல்  
 அரணித்தவள் - பார்வதி  
 அரன் - சிவன், எப்பொருட்கு  
 மிறைவன்  
 அரன்மகன் - குமரன்  
 அரன்றோழன் - குபேரன்  
 அரா - அராவென் னேவல்,  
 பாம்பு  
 அராகம் - அடங்காமை, ஓர் பண்,  
 பாலையாழ்த்திறம், பொன்,  
 முடுகியல்  
 அராமம் - சோலை, பைங்கூழ்  
 அரி - அடர்பு, அரிசி, அரித்தல்,  
 அரியென்னு மேவல், ஆயுதப்  
 பொது, ஈர்வாள், உட்டுளைப்

பொருள், ஐமை வட்டிவு, ஒளி, கடல், கட்டில் கண்வாரி, கள், காற்று, கிள்ளை, குதிரை, குரங்கு, குற்றம், கூர்மை, சக்கரம், சந்திரன், சிங்கம், சிங்கவிராசி, சிலம்பின் பருக்கைக்கல், சிலம்பு, சூரியன், செம்மறியாட்டுக்கூடா, சோலை, தவணை, தீ, தேர், தேவேந்திரன், நமன் நிறம், நெருக்கம், நெற்கதிர், பகை, பச்சை, படுக்கை, பறை, பன்றி, பாம்பு, புகை, பொன், மரசுதம், மரவயிரம், மலை, மழைத்தாவல், மாலை, மூங்கில், வண்டு, வரி, வலி, விசி, விட்டுணு

அரிகரபுத்திரன் - ஐயனார்

அரிகள் - பகைவர்

அரிகூடம் - கோபுரவாயில்

அரிசனம் - மஞ்சள்

அரிசி - தண்டுலம்

அரிச்சந்தனம் - ஐந்தருவி

லொன்று

அரிச்சந்திரன் - இடையெழு

வள்ளலி லொருவன், சக்கர

வர்த்தி

அரிச்சிகன் - சந்திரன்

அரிட்டம் - கள், காக்கை, கேடு,

வெள்வெண்காயம், முட்டை,

மோர்

அரிட்டத்தல் - கொல்லல்

அரிணம் - சிவப்பு, பொன், மான்,

யானை, வெள்ளை

அரிணை - கள்

அரிதகி - கடுக்காய்மரம்

அரிதம் - திசை, பசும்புன்னிலம்,

பச்சை, பொன்னிறம்

அரிதல் - அறுத்தல்

அரிது - அரியது, பச்சை

அரித்தல் - அரிப்பு

அரித்திராபம் - பொன்னிறம்

அரித்து - அரித்தலைச் செய்தென்  
னெச்சம், பச்சை

அரித்தை - கிலேசம், துன்பம்,  
வினைமுற்று

அரிந்தமன் - விட்டுணு

அரிப்பிரியை - இலக்குமி

அரிப்பு - அரித்தல், குற்றம்

அரிமருகன் - விநாயகன்

அரிமா - சிங்கம், சிங்கவிராசி

அரியணை - சிங்காசனம்

அரியணைச் செல்வன் - அருகன்

அரியமா - சூரியன்

அரியம் - வாச்சியம்

அரியல் - அரிதல், கள், வியங்  
கோண் முற்று

அரியேறி - தூர்க்கை

அரில் - குற்றம், சிறுதூறு,

பகை, பிணக்கு

அரிவாள் - கொடுவாள்

அரிவை - இருபத்தைந்து வயதுப்

பெண், தெய்வப் பெண், பெண்

பொது

அரு - அணு, அறிவு, கடவுள்

அருகம் - சமண மதம்

அருகர் - சமணர்

அருகல் - அணைத்தல், கிட்டல்,

குறைதல், சாதல், வியங்கோண்

முற்று

அருகனை முடி தரித்தாள் - தரும

தேவதை

அருகன் - சங்காத்தி, சினேந்திரன்

அருகி - கள், வினையெச்சம்

அருகு - அருகென்னேவல், சமீபம்

அருகுறல் - கிட்டல்

அருக்கம் - எருக்கு

அருக்கல் - அச்சம்

அருக்கன் - சூரியன்

அருக்கு - அருக்கென்னேவல்,

அருமை

அருங்கலை நாயகன் - புத்தன்

அருச்சனை - ஆராதனை

அருச்சித்தல் - மலர் முதலிய  
வற்றானருச்சித்தல்  
அருச்சனம் - எருக்கமரம், பொன்,  
மருதமரம், வெண்மை  
அருஞ்சிறை - நரகம்  
அருட்குடையோன் - கடவுள்  
அருட்கொடி வேந்தன் - அருகன்  
அருட்டி - அச்சம்  
அருணம் - ஆடு, எலுமிச்சை, ஓர்  
தேசம், பதினெண் பாடையி  
லொன்று, மிகு சிவப்பு  
அருணவம் - கடல்  
அருணன் - சூரியன், சூரியன்  
நேர்ப்பாகன், புதன்  
அருயெறி சுரக்குஞ்செல்வன் -  
புத்தன்  
அருத்த நாள் - பாதிநாள்  
அருத்தபாகை - வேத நூற்பொருள்  
அருத்தம் - கருத்து, சொற்பயன்,  
பாதி, பொன்  
அருத்தி - ஆசை, உண்பித்தென்னு  
மெச்சம், கூத்து, பாதம், பாதி  
செய்யெனேவல்  
அருநெறி - அருகியவழி, வாயில்  
அருந்தல் - அருமை, உண்டல்,  
வியங்கோண்முற்று  
அருந்தவர் - முனிவர்  
அருந்துதன் - வேதனைசெய்  
வோன்  
அருப்பம் - ஊர், கள், காடு,  
கொலை, கோட்டை, துக்கம்,  
நோய், பிட்டு, மருதநிலத்தூர்,  
மா, மோர், வழக்கு நிலம்  
அருப்பவம் - அணிச்சமரம்  
அருமலதி - ஓர் பண்  
அருமை - அரியதன்மை, பெருமை  
அரும்பல் - முகிழ்த்தல், வியங்  
கோண் முற்று  
அரும்பாலை - ஓரிராக மதையெழு  
பாலையிற் காண்க  
அரும்பு - அரும்பெனேவல், முகை

அரும்புதல் - பொடித்தல், முகைத்  
தல்  
அருவம் - உருவின்மை  
அருவருப்பு - அசுத்தம்  
அருவி - கழிமுகம், தினைத்தாள்,  
மலையின் வீழாறு  
அருளால் - ஈதல், வியங்கோண்  
முற்று  
அருளாழி வேந்தன் - அருகன்,  
கடவுள்  
அருள் - ஈயென்னு மேவல்,  
கிருபை, கொடை, சிவசத்தி  
அருபம் - அருவம்  
அருபி - கடவுள், சிவன்  
அரை - அரையொன்னு மேவல்,  
இடை, பாதி  
அரைசிலை - அம்மி  
அரைத்தல் - அமிழ்த்தல், தேய்த்தல்  
அரைநாள் - பாதிநாள்  
அரைநூல் - அரைச்சதங்கை,  
அரை ஞாண்  
அரைப்பட்டிகை - மாதரிடையணி  
யிலொன்று  
அரையன் - அரசன்  
அரோ - அசைச்சொல் (உ-ம்:  
நன்றரோ)  
அர்க்கம் - எருக்கு, நீர்க்காக்கை  
அர்ச்சனை - ஆராதனை  
அர்த்தநாள் - பாதிநாள்  
அலகாரி - பெருக்கு  
அலகு - ஆயுதப் பொது, எண்,  
துடைப்பம், நுளம்பு, நெல்லி  
ன் மணி, பயிர்க்கதிர், பலகறை,  
பறவை மூக்கு, மகிழும் விதை  
அலகுஞ்சம் - நுளம்பு  
அலகை - பிசாசம்  
அலகைக் கொடியாள் - காளி  
அலகை முலையுண்டோன் -  
கண்ணன்  
அலக்கண் - துன்பம்

அலங்கல் - அசைதல், இரக்கம், ஓளி செய்தல், கலுழ்தல், தளிர், பூமாலை  
 அலங்காரம் - அழகு ஓரிலக்கணம், பேரழகு  
 அலசல் - சோம்பல்  
 அலசுதல் - சோம்பல்  
 அலத்தகம் - செம்பஞ்சு  
 அலத்தம் - செம்பஞ்சு  
 அலத்தல் - துன்பம்  
 அலத்தி - நுளம்பு  
 அலந்தலை - துன்பம்  
 அலந்தை - குளம், துன்பம், வினை முற்று  
 அலமரம் - அச்சம், சுழலல், துன்பம், வருந்துதல்  
 அலம் - அமையுமென்றல், அலமரம், கலப்பை, சஞ்சலம், தேள், விருச்சிக விராசி  
 அலம்பல் - ஒலித்தல், கழுவல், ததும்பல்  
 அலரி - அழகு, ஓர் மரம், கண்வரி, சூரியன், தேநீ, நீராவி, பூப் பொது  
 அலர் - நீர், பலரறிந்து பழிதாற்றல், பழிச்சொல், பூமாலை, மலர் தலைச் செய் விரிதலைச் செய்யென்னு மேவல், மலர்ந்த பூ  
 அலர்தல் - பூ மலர்தல், விரிதல்  
 அலர்மகள் - இலக்குமி  
 அலவன் - ஆணண்டு, கற்கடக விராசி, சந்திரன், நண்டு, பூனை  
 அலறல் - ஒலித்தல், கூப்பிடல், வியங்கோண் முற்று  
 அலன்றல் - சாதல்  
 அலாபம் - தீமை  
 அலாபு - சுரை  
 அலாயுதன் - பலபத்திரன்  
 அலி - எமன், நறுவிலிமரம், நெருப்பு, பேடி, வயிரமில்லாமரம்  
 அலிகம் - நெற்றி

அலை - அலையென்னேவல், கடல், கடற்றிரை, கருமணல், புனற்றிரை  
 அலைசுதல் - அலையல், சோம்பல்  
 அலைதல் - அலையல், சோம்பல், துன்பம், வருந்துதல்  
 அலைத்தல் - அலைப்பு  
 அலைத்துவம் - மிகுதி  
 அலைப்பு - அலைத்தல், கூத்தின் விகற்பம்  
 அலைவு - அலைதல்  
 அல் - அல்லென்னேவல், இடைச் சொல் (உ-ம்: தொலையல்), இராத்திரி, இருள், மதில்  
 அல்கல் - இரா, குறைதல், தங்கல், தரித்திரம், நாள், வறுமை, வியங்கோண்முற்று  
 அல்குல் - பெண் குறியின் மேற்பக்கம்  
 அல்லகண்டம் - துன்பம்  
 அல்லம் - இஞ்சி  
 அல்லல் - துன்பம், முடைதல், வியங்கோண் முற்று  
 அல்லவை - பயனிலாப் பொருள், தீமை, பாவம்  
 அல்லி - அகவிதழ், ஆம்பல், இரா, காயா, பூந்தாது  
 அல்லியம் - விட்டுணுக் கூத்து  
 அல்லோன் - சந்திரன்  
 அவகாசம் - சமயம்  
 அவகேசி - காயாத மரம்  
 அவசம் - பரவசம்  
 அவணன் - திண்ணியன்  
 அவணி - நன்மை  
 அவண் - அவ்விடம்  
 அவதாதம் - வெண்மை  
 அவதாநம் - கிரிகித்தல்  
 அவதாரணம் - மண்வெட்டி  
 அவதி - அளவு, எல்லை  
 அவத்தம் - பொய்  
 அவந்தி - ஓர் நகர், ஓர் நாடு  
 அவந்திகை - கிள்ளை

அவப்பிரஞ்சம் - இழிசனர்மொழி  
 அவமானம் - இழிவு  
 அவம் - பயனின்மை  
 அவயவம் - உடல், உறுப்பு  
 அவயவி - உடல்  
 அவரசன் - தம்பி  
 அவரை - கொள்ளு, துவரை,  
 முதிரை முதலாயின  
 அவரோகணம் - இறங்குதல்  
 அவலம் - நோய், வருத்தம்  
 அவலித்தல் - வருந்தல்  
 அவல் - அவல், குளம், பள்ளம்  
 அவளிகை - இடுதிரை  
 அவனி - பூமி  
 அவனிபாரகன் - இராசா  
 அவன் - சுட்டுச்சொல்  
 அவா - அவா வென்னேவல்,  
 ஆசை, ஆசைப் பெருக்கம்,  
 இறங்குதல்  
 அவாசி - தெற்கு  
 அவாவினமை - வெறுப்பு  
 அவாவுதல் - இச்சித்தல், இறங்கு  
 தல்  
 அவி - கெடுவேன்னுமேவல்,  
 சோறு, தேவருணவு நெய்  
 அவிடி - திரைச்சீலை  
 அவிதல் - கெடுதல், வருந்துதல்  
 அவித்தல் - கெடுத்தல்  
 அவித்தை - அஞ்ஞானம்  
 அவிநயசாலை - நாடகசாலை  
 அவிநயம் - ஓர் நூல், நாடகாங்கம்  
 அவிநயர் - ஓர் நூலாசிரியர்,  
 நாடகர்  
 அவிர்ந்தல் - ஒளி செய்தல், பிறல்  
 அவிழ்தல் - விழித்தல்  
 அவிழ்த்தல் - விழித்தல்  
 அவுணர் - அசுரர்  
 அவுணன் - மாவலி  
 அவை - அவையென்னேவல்,  
 அவ், கூட்டம், சவை, சுட்டுச்  
 சொல், புலவர்

அவைத்தல் - நெரித்தல், நென்  
 முதலிய குத்தல்  
 அவையல் - திரட்சி  
 அவ் - அவை, சுட்டுச் சொல்  
 அவ்வியத்தம் - ஒரெண், விளங்கக்  
 காணப்படாதது  
 அழகு - அழகு, சருக்கரை  
 அழலல் - கனலுதல், வியங்  
 கோண் முற்று  
 அழலவன் - சூரியன், செவ்வாய்  
 அழலாடி - சிவன்  
 அழலுதல் - வெம்மையுறல்  
 அழலேந்தி - சிவன்  
 அழலோன் - செவ்வாய்  
 அழல் - கேட்டைநாள், செவ்வாய்,  
 தீ, நாகம், வெப்பம், வெப்புறு  
 வென்னுமேவல்  
 அழற்கண்வந்தோன் - வீரபத்தி  
 ரன்  
 அழற்றல் - சுடுதல், வியங்கோண்  
 முற்று  
 அழன் - பிணம்  
 அழிகை - கெடுகை  
 அழிதல் - கெடுதல்  
 அழித்தல் - கெடுத்தல்  
 அழிவி - கழிமுகம்  
 அழிவு - குற்றம், கேடு  
 அழுகல் - கெடுதல், வியங்கோண்  
 முற்று  
 அழுகை - அழுதல், வினைமுற்று  
 அழுக்காறு - பொய், பொறாமை  
 அழுக்கு - ஆமை, மாசு  
 அழுகல் - அச்சம், அலையல்,  
 அழுதல், அழுந்தல், இரங்கல்,  
 ஒலித்தல், ஒளிமழுங்கல்,  
 கெடுதல், சோம்பல், துன்பம்,  
 நோய், வருத்தம், வியங்கோண்  
 முற்று  
 அமுங்கு - அமுங்குதலைச் செய்  
 யென்னேவல், ஆமை  
 அமுங்குதல் - அலையல், ஒளி  
 மழுங்குதல்

அழுதல் - இரங்கல்  
 அழுத்தல் - அழுந்தச் செய்தல்,  
 வியங்கோண்முற்று  
 அழுந்தல் - அழுந்துதல்  
 அழுந்து - அழுந்தென்னேவல்,  
 நீராழம்  
 அழுப்பு - சோறு  
 அழுப்புகம் - தேவலோகம்  
 அழுவம் - அப்ப வர்க்கம், அழுக்கு  
 நிலம், கடல், துருக்கம், நடுக்  
 கம், நாடு, பரத்தல், பெருமை,  
 முரசு, வழுக்கை நிலம், வினை  
 முற்று  
 அழைக்கை - கூவுகை, வினை  
 முற்று  
 அழைத்தல் - வாவெனல்  
 அளகம் - நீர், பன்றிமுள், பெண்  
 மயிர், மயிர்க்குழற்சி  
 அளகு - கார்த்திகை நாள், கூகை  
 யங்கோழியுமல்லன புள்ளின்  
 பெண்பொது  
 அளகை - குபேரனகர்  
 அளகையாளி- குபேரன்  
 அளக்கர் - உப்பளம், கடல்,  
 கார்த்திகை நாள், குழைசேறு,  
 நீளவழி, பூமி  
 அளத்தியர் - உப்பமைப்போர்,  
 பெண்கள்  
 அளம் - உப்பளம், கூர்மை,  
 நெருக்கம்  
 அளவர் - அளப்பவர், உப்பமைப்  
 போர்  
 அளவு - வரையறை  
 அளவை - அளவு, எல்லை, நாள்  
 அளறு - குழைசேறு, நாகம்  
 அளாவல் - ஒங்கியிருத்தல், கலத்  
 தல், வியங்கோண்முற்று  
 அளி - அளித்தலைச் செய்யென்  
 னேவல், அன்பு, கள், காய்,  
 குளிர்ச்சி, கொடை, மது,  
 வண்டு  
 அளிகம் - கட்டழகு, நெற்றி

அளித்தல் - ஈதல், காத்தல்,  
 நெருங்கல், பாதிடு  
 அளிந்தம் - கோபுரவாயிற்  
 றிண்ணை  
 அளுக்கல் - அச்சக்குறிப்பு  
 அளை - குழையென்னேவல்,  
 தயிர், புற்று, மலைக்குகை,  
 மோர், வளை  
 அளைதல் - கலத்தல், குழைவு  
 அளைவு - குழைவு  
 அள் - அள்ளென்னேவல்,  
 கன்னம், காது, கூர்மை,  
 நெருக்கம்  
 அள்ளல் - அள்ளுதல், குழைசேறு,  
 நரகம், வியங்கோண்முற்று  
 அள்ளு - அள்ளென்னுமேவல்,  
 கூர்மை, பற்றிரும்பு  
 அள்ளுதல் - அள்ளல், நெருங்கல்  
 அள்ளை - பிசாசம், வினைமுற்று  
 அறக்காடு - சுடுகாடு  
 அறக்கொடியோன் - கடவுள்  
 அறச்செல்வி - பார்வதி  
 அறத்தின் மூர்த்தி - தரும  
 தேவதை  
 அறத்தின்மைந்தன் - தருமராசன்  
 அறத்தைக்காப்போன் - ஐயனார்  
 அறப்புறம் - அறச்சாலை  
 அறம் - தருமம்  
 அறல் - அறுதல், கருமணல்,  
 சிறுதாறு, நீர், புனற்றிரை,  
 வியங்கோண்முற்று  
 அறவர் - பெரியோர், முனிவர்  
 அறவன் - புத்தன்  
 அறவாழியந்தணன் - அரன், அரி,  
 அருகன்  
 அறவாழிவேந்தன் - கடவுள்  
 அறவோர் - துறவோர், பார்ப்பார்,  
 முனிவர்  
 அறவோன் - அருகன்  
 அறன்கடை - பாவம்  
 அறிகுறி - அடையாளம்  
 அறிகை - அறிதல்

அறிக்கை - அறிவித்தல், அறிவு  
 அறிஞர் - அறிவுடையோர்,  
 புலவர், முனிவர்  
 அறிஞன் - தேரன், புதன்  
 அறிதுயிலமர்ந்த மூர்த்தி -  
 விட்டுணு  
 அறிமடம் - அறிந்து மறியாமை  
 போறல்  
 அறியாமை - அறிவின்மை  
 அறிவர் - அறிஞர், கம்மாளர்  
 அறிவழி - கள், பிசாசம்  
 அறிவனாள் - உத்திரட்டாதி  
 அறிவன் - அருகன், அறிவுடை  
 யோன், உத்திரட்டாதி  
 செவ்வாய், புதன்  
 அறிவு - அறிதல், உணர்வு, கல்வி  
 அறுகு - ஆண்புலி, ஓர்புல்,  
 சிங்கம், யாளி, யானை  
 அறுகுணன் - கடவுள்  
 அறுசரம் - ஓசையாழ்  
 அறுதி - சாவு முடிவு, வினைமுற்று  
 அறுதொழிலோர் - பார்ப்பார்  
 அறுத்தல் - அறுத்தல்  
 அறுபதம் - கையாந்தகரை,  
 வண்டு  
 அறுப்பு - அறுத்தல்  
 அறுமீன் - கார்த்திகை நாள்  
 அறுமீன் காதலன் - குமரன்  
 அறுமுகன் - குமரன்  
 அறுவாய் - கார்த்திகை நாள்  
 அறுவை - சித்திரை நாள், சீலை,  
 வினைமுற்று  
 அறை - அடி சொல் பறையடி  
 யென்னு மேவல், எழுத்தினோ  
 சைச் சொல், சிற்றில், சொல்,  
 திரை, தூக்கங்கள், பறையடித்  
 தல், பாறை, மலையுச்சி,  
 முழைஞ்சு  
 அறைகூவல் - பொரவழைத்தல்  
 அறைதல் - அடித்தல், சொல்லல்,  
 பறையடித்தல்  
 அறைபோதல் - கீழறுத்தல்

அற்கல் - அறிவுடைமை, நிலை  
 பெறுதல்  
 அற்காமை - அறிவின்மை, நிலை  
 யாமை  
 அற்பம் - சிறுமை, நாய்  
 அற்பரம் - மக்கட்படுக்கை  
 அற்பர் - கீழ் மக்கள்  
 அற்புதம் - அதிசயம், அழகு,  
 ஓரெண்  
 அற்புதர் - கம்மாளர்  
 அற்புதன் - சிவன்  
 அற்றம் - அச்சம், சமயம், சோர்வு,  
 மறைவு, மெலிவு  
 அற்றார் - தரித்திரர்  
 அற்றான் - தரித்திரன்  
 அற்று - அத்தன்மைத்து சாரியை  
 (உ-ம்: பலவற்றுக்கோடு)  
 அற்றை - அன்று, வினைமுற்று  
 அனந்தர் - நித்திரை, பித்து,  
 மயக்கம், மயிற்சூட்டு  
 அனந்தல் - நித்திரை  
 அனலம் - உட்டணம்  
 அனலி - சூரியன்  
 அனலேறு - இடி  
 அனல் - அனலென்னேவல், தீ  
 அனற்றிரள் - தீத்திரள்  
 அனிச்சம் - ஓர் மரம்  
 அனுங்கல் - வருந்தல், வாடல்  
 அனுபோகம் - அனுபவம்  
 அனுமக்கொடியோன் -  
 அருச்சுனன்  
 அனை - ஓர் வகை மீன்  
 அனைத்து - அவ்வளவு, எல்லாம்  
 அனைய - உவமையுருபு (உ-ம்:  
 பவளமனைய வாய்)  
 அன் - சாரியை (உ-ம்: அதன் கை)  
 அன்பன் - புருடன்  
 அன்பு - ஆசை, தயை  
 அன்மை - அல்லாமை  
 அன்றில் - ஓர் புள், மூல நாள்



அன்று - அசைச்சொல் (உ-ம்: உயிரெனவுலாயதன்றே), அந்நாள், வினைக்குறிப்புமுற்று  
 அன்ன - அத்தன்மைய, உவமையுருபு (உ-ம்: மதியன்ன முகம்)  
 அன்னம் - ஓர் புள், கவரிமா, சோறு  
 அன்னவூர்தி - பிரமன்  
 அன்னை - அக்காள், தாய், தோழி  
 அன்னோ - அதிசயவிரக்கச் சொல், இரக்கச் சொல்

ஆ

ஆ - ஆச்சாமரம், ஆதலைச் செய்யென்னேவல், இச்சை, இரக்கம், ஓரெழுத்து, சொல்லிசை, பசுப்பொது, பெண்பசு, பெண்ணெருமை, பெண்மரை, வியப்பு, விலங்கின் பெண் பொது, வினா  
 ஆஅ - அதிசய விரக்கச்சொல், இரக்கச்சொல்  
 ஆகண்டலன் - தேவேந்திரன்  
 ஆகமம் - கல்வி, மரப்பொது, முதல்வன் வாக்கு  
 ஆகம் - உடல், மார்பு  
 ஆகம்பிதமுகம் - சினத்தானுஞ்சம்மதியானுமேற் கீழ் தலையாட்டல்  
 ஆகரம் - உறைவிடம்  
 ஆகரி - ஓரிராகம்  
 ஆகருடணை - அழைத்தல்  
 ஆகவயூமி - போர்க்களம்  
 ஆகவம் - சீலை, போர்  
 ஆகாசம் - வான்  
 ஆகாரம் - உணவு, நெய், மனைப்பொது, வடிவு  
 ஆகு - எலி, கொப்புள், சாமரை, பெருச்சாளி  
 ஆகுபகு - பூணை

ஆகுலம் - ஆரவாரம், ஒலி, வருத்தம்  
 ஆகுலித்தல் - வருந்துதல்  
 ஆகுவாகனன் - விநாயகன்  
 ஆகுளி - சிறுபாறை  
 ஆகேடகம் - வேட்டை  
 ஆக்கம் - இலக்குமி, இலாபம், எழுச்சி, கொடிப்படை, செல்வம், படை வகுப்பு, பொன்  
 ஆக்கல் - செய்தல், வினைமுற்று  
 ஆக்கிநேயம் - அட்டாதச புராணத்தொன்று  
 ஆக்கியம் - நாமம்  
 ஆக்கிரந்திதம் - குதிரை விரைவு நடை  
 ஆக்கிராணம் - மூக்கு  
 ஆக்குவயம் - நாமம்  
 ஆங்கீரசன் - சத்த விருபுகளிலொருவன்  
 ஆங்கு - அசைச்சொல் (உ-ம்: விருந்தொக்கறானென்றாங்கு), அவ்விடம், உவமைச்சொல் (உ-ம்: மகற்கண்டதாய் மறந்தாங்கு)  
 ஆசங்கை - ஐயம்  
 ஆசந்தி - பாடை  
 ஆசம் - சிரிப்பு  
 ஆசவம் - கள்  
 ஆசனம் - இருப்பு, பீடம்  
 ஆசனன் - சுக்கிரன்  
 ஆசாரம் - அரசிருக்கை, ஒழுக்கம், சீலை, பெருமழை  
 ஆசாரியன் - உபாத்தியாயன், குரு  
 ஆசாள் - தலைவி  
 ஆசான் - அருகன், உபாத்தியாயன், குமரன், குரு சுக்கிரன், பாலையாழ்த்திறம் முத்தோன், வியாழம்  
 ஆசி - வாழ்த்து  
 ஆசிரை - கூட்டம், சீலை, வாழ்த்து

ஆசிதையன் - நாவிதன்  
 ஆசியம் - அவமதிச்சிரிப்பு முகம்  
 ஆசிரியன் - உபாந்தியாயன், குரு  
 ஆசினி - ஆசாயம், ஈரப்பலா,  
 மரவயிரம், மரவுரி  
 ஆசீவகர் - சமண முனிவர்  
 ஆசு - அற்பம், ஓர் பாட்டு, கவசம்,  
 குற்றம், கைக்கவசம், சிக்கிரம்  
 ஆசுகம் - அம்பு, காற்று, பறவை  
 ஆசுகன் - காற்று  
 ஆசுரம் - எண் வகை மணத்தி  
 னொன்று  
 ஆசுவினம் - ஐப்பசி மாதம்  
 ஆசுவீசம் - ஐப்பசி மாதம்  
 ஆசுசம் - சூதகம்  
 ஆசை - திசை, பொன், விருப்பம்  
 ஆச்சா - ஓர் மரம்  
 ஆச்சியம் - நெய்  
 ஆஞ்சி - அலையல், ஏலம், கூத்து,  
 சோம்பல்  
 ஆடகம் - துவரை, பொன்  
 ஆடகி - துவரை  
 ஆடல் - அசைதல், குளித்தல்,  
 கூத்தாடல், செய்தல், சொல்  
 லுதல், நயச்சொல், புணர்தல்,  
 பொருதல், விளையாடல்  
 ஆடவர் - ஆண் மக்கள், இளை  
 யோர், புருடர்  
 ஆடவள் - பெண்  
 ஆடவை - மிதுனவிராசி  
 ஆடி - உத்தராட நாள், ஓர்  
 மாதம், கண்ணாடி, வினை  
 யெச்சம்  
 ஆடு - ஆடலைச்செய்யெனேவல்,  
 ஆடு, மேடவிராசி, வெற்றி  
 ஆடு - ஆண் மகன்  
 ஆடை - சித்திரை நாள், சிலை,  
 வினைமுற்று  
 ஆட்சி - ஆண்மை, உரிமை  
 ஆட்டம் - அசைவு, தன்மை  
 ஆட்டல் - அசைத்தல், வியங்  
 கோண்முற்று

ஆட்டி - தலைவி, பெண், வினை  
 யெச்சம்  
 ஆணம் - அன்பு, குழம்பு,  
 கொள்கலம்  
 ஆணர் - நண்மை, பாணர்,  
 வளமை  
 ஆணி - ஆணி, எழுத்தாணி  
 ஆணை - அடையாளம், ஏவல்,  
 சத்தியம், தடுத்தல், மெய்,  
 வெற்றி  
 ஆண் - ஆண் மகன், ஆண்  
 விலங்கு, தலைமை  
 ஆண்டகை - இராசா, சிறந்தோர்  
 ஆண்டலை - கோழி  
 ஆண்டலைக்கொடியோன் -  
 குமரன்  
 ஆண்டளப்பேரன் - வியாழம்  
 ஆண்டு - அவ்விடம், வருடம்  
 ஆண்டையர் - மனிதர்  
 ஆண்டொழின் மைந்தன் -  
 அருச்சுனன்  
 ஆண் மரம் - அகவயிரமுள்ள  
 மரம், செம்மரம்  
 ஆண்மை - மனவூக்கம், மெய், வலி  
 ஆதண் - நோய், வருத்தம்  
 ஆதபத்திரம் - வெண்குடை  
 ஆதபம் - ஒளி, குடை, வெய்யில்  
 ஆதம் - ஆதரவு  
 ஆதரம் - ஆசை, ஊர், சிலம்பு  
 ஆதரிசனம் - கண்ணாடி  
 ஆதர் - குருடர்  
 ஆதல் - ஆகுதல், கல்வி நூல்,  
 கூத்து, தெரிதல், நுணுக்கம்  
 ஆதவம் - ஒளி  
 ஆதவன் - சூரியன், பார்ப்புரன்  
 ஆதனம் - ஆசனம், சிலை  
 ஆதன் - அருகன், அறிவிலான்,  
 உயிர், குரு  
 ஆதாரம் - உடல், நிலை, மழை  
 ஆதி - அயன், அரன், அரி, அரு  
 கன், ஆவாயென்னு முற்று  
 இறைவன், எப்பொருட்கு

மிறைவன், கடவுள், சூரியன்,  
 நேரோடல், பழைமை, புத்தன்,  
 மண்டிலமாயோடல், முதல்  
 ஆதிச்சனி - மகநாள்  
 ஆதித்தர் - வானோர்  
 ஆதித்தன் - சூரியன்  
 ஆதிநூல் - வேதம்  
 ஆதிபன் - இராசா, எப்பொருட்கு  
 மிறைவன்  
 ஆதிபுங்கவன் - அருகன், கடவுள்  
 ஆதியங்கடவுள் - அருகன்,  
 கடவுள்  
 ஆதிரன் - பெரியோன்  
 ஆதிரை - திருவாதிரை  
 ஆதிவருணர் - பார்ப்போர்  
 ஆது - ஆறனுருபு, யானையைப்  
 பாகன் றட்டுமோசை  
 ஆதாரன் - ஆசையுற்றோன்,  
 நோயுற்றோன்  
 ஆதுலன் - தரித்திரன்  
 ஆதுவம் - கள்  
 ஆதேயம் - சுமக்கப்பட்டது  
 ஆதோரணர் - யானைப்பாகர்  
 ஆத்தன் - அருகன், சங்காதி  
 ஆத்தானம் - கோபுரவாயில்,  
 தருமசவை  
 ஆத்தி - ஓர் மரம்  
 ஆத்திரதம் - இஞ்சி  
 ஆருகம் - தம்பட்டம், துந்துமி,  
 தேவதரு, மேளம்  
 ஆருநம் - முகம்  
 ஆருந்தபயிரவி - ஓரிராகம்  
 ஆருந்தம் - பேரின்பம்  
 ஆருந்தன் - அருகன், கடவுள்,  
 சிவன்  
 ஆநி - உத்திராட நாள், ஓர்  
 மாதம், கேடு, கேட்டை நாள்,  
 பொருந்த நதி, மூலநாள்,  
 வெட்டுக் குருத்து  
 ஆநியம் - நாள், பருவம்,  
 பொழுது, மூலநாள்  
 ஆந்திரம் - ஓர் தேசம், ஓர் பாடை

ஆந்தை - ஓர் புள்  
 ஆபணம் - கடை  
 ஆபணியம் - கடை வீதி  
 ஆபதம் - ஆபத்து  
 ஆபதோத்தாரணன் - வயிரவன்  
 ஆபரணம் - அணிகலன், சீலை  
 ஆபீனம் - சிற்பர் வீதி, பசுவின்  
 மடி  
 ஆமயம் - நோய்  
 ஆமரி - வசனம்  
 ஆமலகம் - நெல்லிமரம், பளிங்கு  
 ஆமா - காட்டு மாடு  
 ஆமாத்தியர் - தந்திரிகள்,  
 வைத்தியர்  
 ஆமிரம் - மாமரம்  
 ஆமிலம் - புளிப்பு, புளியமரம்  
 ஆமை - கூர்மம்  
 ஆமையாழ் - செவ்வழியாழ்த்  
 திறம்  
 ஆமோதம் - மகிழ்ச்சி, மிகு  
 வாசனை  
 ஆம் - அசைச்சொல், ஆமெனல்,  
 இடைச்சொல், ஈரம், நீர்  
 ஆம்பல் - அடைவு, அல்லி,  
 இசைக்குழல், ஊதிடுகொம்பு,  
 ஓரெண், கள், சந்திரன், பண்,  
 மூங்கில், யானை  
 ஆம்பி - ஒலி, காளான்  
 ஆம்பிரம் - புளிப்பு, புளிமா,  
 மாமரம்  
 ஆம்பிலம் - கள், புளிப்பு, புளிய  
 மரம்  
 ஆயதம் - நீளம்  
 ஆயத்தம் - எத்தனம்  
 ஆயம் - ஆதாயம், சுங்கம்,  
 சூதாடுங்கருவி, தாய், தோழி,  
 நாணி, நீளம், மகளிர் கூட்டம்,  
 மல்லரி  
 ஆயர் - இடையர்  
 ஆயனம் - வருடம்  
 ஆயி - தாய்

ஆயிரங்கண்ணன் -  
 தேவேந்திரன்  
 ஆயிரஞ்சோதி - சூரியன்  
 ஆயிரம் - ஓரெண்  
 ஆயில் - ஆயிலியநாள்  
 ஆயு - வாழ்நாள்  
 ஆயுகம் - வாழ்நாள்  
 ஆயுதம் - கூத்துப்பயிலிடம்,  
 படை  
 ஆயுள் - நோய்தீர்ப்போன்,  
 வாழ்நாள்  
 ஆயுள்வேதியர் - வைத்தியர்  
 ஆயோதனம் - போர்  
 ஆய் - ஆய்தல், ஆராயென்னேவல்,  
 தாய், வருத்தம்  
 ஆய்ச்சியர் - இடைச்சியர்  
 ஆய்தம் - ஆய்தவெழுத்து  
 ஆய்தல் - ஆராய்தல், தேர்தல்,  
 நுண்மை  
 ஆய்ந்தோர் - அறிவுடையோர்,  
 பார்ப்பார், புலவர்  
 ஆய்ப்பாடி - இடையருர்  
 ஆய்மலர் - தாமரை  
 ஆய்வு - அகலம், ஆராய்தல்,  
 நுட்பம், வருத்தம்  
 ஆரகம் - இரத்தம்  
 ஆரகூடம் - பித்தளை  
 ஆரகூலம் - பித்தளை  
 ஆரக்கண்ணியன் - சோழன்  
 ஆரக்குவதம் - கொன்றைமரம்  
 ஆரஞர் - துக்கம்  
 ஆரணம் - வேதத்தின் ஞான  
 பாகை, வேதம்  
 ஆரணன் - பிரமன்  
 ஆரணி - காளி  
 ஆரணியம் - காடு  
 ஆரமாலையன் - சோழன்  
 ஆரம் - ஆத்திரமரம், ஆபரணம்,  
 ஓர் பாணம், கடம்பு, சந்தன  
 மரம், நந்தனவனம், பதக்கம்,  
 பித்தளை, பூமாலை, மாதரணி  
 வடம், முத்து, முத்துமாலை

ஆரம்பம் - துவக்கம், பேரொலி  
 ஆரலம் - பகை  
 ஆரல் - ஆரான்மீன், கார்த்திகை  
 நாள், செவ்வாய், நெருப்பு,  
 மதில்  
 ஆரவாரம் - ஒலி, பேரொலி  
 ஆராதனை - பூசனை  
 ஆராமம் - சோலை,  
 பூந்தோட்டம்  
 ஆராய்தல் - தேடல்  
 ஆரி - சோழன், மேன்மை  
 ஆரிடம் - ஆகமம், ஓர் மணம்,  
 நூல், பூசை, வழக்கு நிலம்  
 ஆரியம் - அழகு, இமயமலைக்கும்  
 'விந்தியமலைக்கும் நடுத்தேசம்,  
 பண்டம், வடமொழி  
 ஆரியர் - ஆசிரியர், புலவர்,  
 வைத்தியர்  
 ஆரியவராடி - வராடித்திறத்தி  
 னொன்று  
 ஆரியவேளாகொல்லி - கொல்லித்  
 திறத்தினொன்று  
 ஆரியன் - அறிவுடையன், ஐயனார்,  
 குரு, சூரியன், புலவன், மிலேச  
 சன், வைத்தியன்  
 ஆரியை - காளி, தூர்க்கை, பார்வதி  
 ஆரியைதநயன் - வயிரவன்  
 ஆருகதம் - நாவன்மரம்  
 ஆருபதம் - பித்தளை  
 ஆருவம் - நீர்  
 ஆருடம் - ஏறுதல்  
 ஆருபம் - அமையாமை,  
 நீங்காமை  
 ஆரை - நீருளாரை, புற்பாய்,  
 மதில்  
 ஆரோகணம் - ஏற்றம், கற்படி,  
 தாழ்வாரம்  
 ஆர் - ஆத்தி, ஆர்தலைச்செய்  
 யென்னுமேவல், ஐந்துரு வாணி,  
 கூர்மை, சோதி, தேர் வண்டி  
 யகவாய், நிறைவு, பலர் பால்

விசுதி (உ-ம்: திணி தோளார்),  
 பாகு, பூமி, யாரென்வினா  
 ஆர்கதி - திப்பிலி  
 ஆர்கலி - கடல், மழை  
 ஆர்க்கம் - இரத்தம்  
 ஆர்தல் - குடித்தல், தங்கல்,  
 நிறைதல், புசித்தல்  
 ஆர்த்தர் - துயருறுவோர்  
 ஆர்த்தல் - அணிதல், ஒலித்தல்,  
 கட்டல், பொருதல்,  
 பொருத்தல்  
 ஆர்த்தார்க்கோன் - சோழன்  
 ஆர்த்துதல் - நிறைத்தல்  
 ஆர்பாதம் - நீழல், வண்டு  
 ஆர்ப்பு - சுட்டு, சிரிப்பு, பேரொலி,  
 போர்  
 ஆர்மதி - கடகவிராசி, நண்டு  
 ஆர்மை - கூர்மை, மதில்  
 ஆர்வம் - அன்பு, ஆசை, ஒலி,  
 சீலை, நரகம்  
 ஆர்வலன் - அன்புடையான்,  
 புருடன், மித்திரன்  
 ஆர்வு - ஆராய்தல்  
 ஆலகண்டன் - சிவன்  
 ஆலகாலம் - நஞ்சு, விடம்  
 ஆலசியம் - சோம்பல்  
 ஆலமர்கடவுள் - சிவன்  
 ஆலம் - அம்புக்கூடு, ஆலமரம்,  
 நீர், பாம்பினஞ்சு, மலர்ந்தபூ,  
 மழை  
 ஆலம்பம் - பற்றுக்கோடு  
 ஆலயம் - தேவர்கோயில்,  
 யானைக்கூடம், வீடு  
 ஆலலம் - கூறை  
 ஆலல் - ஆடல், ஒலித்தல், மயிற்  
 குரல், வியங்கோண்முற்று  
 ஆலவட்டம் - ஆலவட்டம்  
 ஆலவாலம் - வயல்  
 ஆலாங்கட்டி - மழைக்கட்டி  
 ஆலாலம் - விடம், வெளவால்

ஆலி - அமுதம், ஆலாங்கட்டி,  
 களியென்னேவல், கள், காற்று,  
 மழை, மழைத்துளி  
 ஆலிங்கனம் - தழுவல்  
 ஆலித்தல் - களித்தல்  
 ஆலை - கரும்பாலை, கள், வினை  
 முற்று  
 ஆலோலம் - நீரொலி,  
 புள்ளோச்சல்  
 ஆலோலிதமுகம் - ஆசையான்  
 மலர்ந்த முகமாயொருவனை  
 யழைக்கவிடுதல்  
 ஆலோன் - சந்திரன்  
 ஆல் - அசைச்சொல் (உ-ம்:  
 நாடாமாலூராமால்),  
 ஆமெனல், ஆலமரம், வியங்  
 கோள் விசுதி (உ-ம்: மரீஇய  
 தொரால்), ஆலென்னேவல்,  
 வேற்றுமையுருபு (உ-ம்:  
 வாளால் வெட்டினான்)  
 ஆவணம் - அடையாளம், உரிமை,  
 கடை, தெரு, தேர்மொட்டுப்  
 பொருந்தியபிடம், புநர்பூசம்,  
 முறிச்சீட்டு  
 ஆவணி - அவிட்டநாள், ஓர்  
 மாதம்  
 ஆவணீயம் - கடைவீதி  
 ஆவநாழி - அம்புக்கூடு  
 ஆவம் - அம்புக்கூடு, நாணி  
 ஆவரணம் - கோட்டை, சீலை  
 ஆவரி - அம்பு  
 ஆவலங்கொட்டல் - வாயாலார்த்  
 தாடல்  
 ஆவலம் - சொல்லை  
 ஆவலர் - காதலர், கொண்கர்  
 ஆவலித்தல் - கொட்டாவி  
 விடுதல்  
 ஆவல் - ஆசை, வளைவு  
 ஆவளி - ஒழுங்கு  
 ஆவாலம் - வெளவால்

ஆவி - உயிர், உயிர்ப்பு, குளம்,  
 கொட்டாவி விடுவெண்ணேவல்,  
 பிட்டு, புகை, வாசனை  
 ஆவித்தல் - கொட்டாவி விடுதல்  
 ஆவியர் - வேடர், வேளாளர்  
 ஆவிரம் - இடையருர்  
 ஆவிலம் - கலங்கனீர்  
 ஆவேசனம் - சித்திரக்காரர் வீதி  
 ஆவேலி - தொழுவம்  
 ஆவோ - அதிசயவிரக்கச் சொல்  
 ஆழல் - ஆழ்தல், கறையான்,  
 வியங்கோண்முற்று  
 ஆழி - கடல், கரைப்பொது, சக்  
 கரம், தேருருளை, மோதிரம்,  
 யானைக்கைநுனி, வட்டம்  
 ஆழித்தல் - ஆழமாக நாட்டல்  
 ஆழிவெம்முரசோன் - மன்மதன்  
 ஆமுதல் - அமுந்தல், தாழ்தல்  
 ஆழ்தல் - அமுந்தல், தாழ்தல்  
 ஆழ்த்தல் - கட்டல், தாழ்த்தல்,  
 வியங்கோண்முற்று  
 ஆளல் - ஆளுதல், வியங்கோண்  
 முற்று  
 ஆளானம் - கட்டுத்தறி, கலப்பை,  
 யானை கட்டுத்தறி  
 ஆளி - ஆளுவோன், ஒழுங்கு,  
 கரைப்பொழுது, சிங்கம்,  
 சிங்கவிராசி, செய்கரை, யாளி  
 ஆளியூர்தி - காளி, தூர்க்கை  
 ஆள் - அடிமை, ஆடவர், ஆளு  
 தலைச் செய்யெனேவல்  
 ஆள்வினை - உற்சாகம், முயற்சி  
 ஆறலைத்தல் - வழிப்பறித்தல்  
 ஆறல் - ஆறுதல், வியங்கோண்  
 முற்று  
 ஆறு - ஆறுதலைச் செய்யெ  
 னேவல், ஒழுக்கம், ஓரெண்  
 நதி, வழி  
 ஆறுதல் - ஆறல்  
 ஆறை - ஆற்றுர், வினைமுற்று  
 ஆற்றல் - அதிகம், செய்தல்,  
 ஞானம், நிலையுடைமை, பரித்

தல், பொறை, மிகுதி, முயற்சி,  
 வலி, வியங்கோண்முற்று  
 ஆற்றறுத்தல் - வலியழித்தல்  
 ஆற்றார் - தரித்திரர், வருந்தினர்  
 ஆற்று - ஆற்றென்னுமேவல்,  
 தலைக்கடை  
 ஆற்றுக்காலாட்டியர் - மருத  
 நிலப்பெண்கள்  
 ஆற்றுணா - கட்டுச்சோறு  
 ஆற்றுப்படை - ஓர் செய்யுள்,  
 வழிப்படுதல்  
 ஆற்றுவித்தல் - உறுதி செய்தல்,  
 வலி தருதல்  
 ஆளாமை - நீங்காமை, உத்தி  
 ராடம்  
 ஆளிலை - பசுக்கொட்டம்  
 ஆனு - இனிமை, நன்மை  
 ஆனலகு - தேவலோகம்  
 ஆனை - யானை  
 ஆன் - ஆண்பால் விசுதி (உ-ம்:  
 வேளான்), சாரியை (உ-ம்:  
 ஒருவான்), பசுப்பொது, பெண்  
 பசு, வேற்றுமையுருபு (உ-ம்:  
 உ ர னெ ன் னு ந் தோ ட் டி  
 யானோரைந்துங் காப்பான்)  
 ஆன்மா - உயிர்  
 ஆன்வல்லோர் - இடையோர்  
 ஆன்றல் - அகலம், மாட்சிமை,  
 மிகுதி  
 ஆன்றவர் - அறிவுடையோர்,  
 புலவர்  
 ஆன்றிரள் - பசுக்கூட்டம்  
 ஆன்றோர் - அறிவுடையோர்,  
 புலவர்

இ

இ - ஓரெழுத்து, சுட்டு (உ-ம்: இக்  
 கொற்றன்), இது, முன்னிலை  
 யசைச்சொல்

இசு - இசுவென்னேவல், முன்னிலை  
யசைச்சொல் (உ-ம்: தண்டுறை  
யூரசாணிகவெனவே)

இசுத்தல் - கடத்தல், போகல்

இசும - இப்பிறப்பு

இசுரம் - ஓரெழுத்து, சந்தம்

இசுல - உவமைச்சொல் (உ-ம்:  
வரையிகலவளர்தோள்)

இசுலல் - பொருதல், வியங்கோண்  
முற்று

இசுலன் - ஓரி, நரி

இசுலார் - பகைவர்

இசுலோர் - பகைவர்

இசுல் - பகை, பொருதென்  
னேவல், போர், வலி

இசுழ்ச்சி - ஈனம், நிறதை, மறதி

இசுழ்தல் - நிந்தித்தல்

இசுழவு - நிறதை

இசுளி - இடி

இசுத்தல் - அழைத்தல், இரித்தல்,  
ஈதல், எறிதல், குழைத்தல்,  
கொல்லல், தாண்டல், தாழ்த்  
தல், துடைத்தல், மறித்தல்,  
வருந்துவித்தல், வீழ்த்தல்

இசும - அசைச்சொல் (உ-ம்:  
கண்டிகுமல்லமோகொண்க  
நின்கேளே)

இசுளை - சுற்றம், தோழி, நட்பு

இசுைத்தல் - கொடுத்தல், நடத்தல்

இசுக்கு - கரும்பு, கள்

இசுக்கோ - அதிசய விரக்கச் சொல்

இசுங்கிதம் - குறிப்பு

இசுங்கு - இவ்விடம், பெருங்காயம்

இசுங்குலிகம் - சாதிலிங்கம், சிவப்பு

இசுசி - இசியென்னேவல், இணுங்கு  
தல், சிரித்தல்

இசுசை - இசைப்பாட்டு, இசைப்பு,  
இசையென்னுமேவல், ஒலி,  
கூடிநின்றல், சொல், புகழ்

இசுசைதல் - உடன்படல்

இசுசைத்தல் - ஈதல், ஒலித்தல்,  
கட்டல், பேசல்

இசைநாள் - உத்திரட்டாதி நாள்,  
பூரட்டாதி நாள்

இசைப்பு - கூடிநின்றல், சொல்லல்

இசை மடந்தை - சரச்சுவதி

இசையுந்தொழிலர் - சூத்திரர்

இச்சை - அஞ்ஞானம், ஆசை,  
இடித்தல், பொய்

இஞ்சி - இஞ்சி, கேடகம், மதில்,  
வாவி

இடக்கரடக்கல் - மறைத்த சொல்

இடக்கர் - குடம், தூர்த்தர்,  
நெருங்கல், மறைத்த சொல்

இடக்கியம் - தேர்க்கொடி

இடக்கு - இழிசொல்

இடக்கை - ஓர் வாக்கியம்

இடங்கணி - சங்கிலி

இடங்கம் - உளி

இடங்கர் - குடம், நீர்ச்சால்,  
முதலை

இடங்கழிமை - நெருக்கல்

இடங்கழியர் - காமுகர், தூர்த்தர்

இடத்தல் - தோண்டல்

இடத்திடல் - சொலித்தல்

இடபம் - எருது, சிவனுர்தி,  
சிவன்கொடி, மேற்றிசைப்  
பாலன்குறி

இடம் - அசலம், ஆகாயம், இடது  
பக்கம், இடம், செல்வம்,  
பெருமை, விசாலம், வீடு

இடம்பாடு - விரிவு

இடம்புரி - சங்கு

இடர் - துன்பம்

இடல் - எறிதல், கொடுத்தல்,  
வியங்கோண்முற்று

இடவகை - வீடு

இடவை - வழி

இடாகினி - காளியேவல்

செய்வாள்

இடாகு - புள்ளி

இடார் - இறைகூடை

இடி - இடி, இடியென்னேவல்,  
இந்திரன் கொடி, உறுதிச்

சொல், ஒலி, சிற்றுண்டி,  
சுண்ணம், தகரம், தினைமா,  
நென்மா  
இடிஞ்சில் - அகல்  
இடிதல் - ஒடிதல்  
இடித்தல் - இடிக்குதல், உறுதிச்  
சொல், ஒலித்தல்  
இடிம்பு - அவமதித்தல்  
இடியேறு - இடி  
இடுகாடு - சுடுகாடு  
இடுகை - ஈகை  
இடுக்கண் - துன்பம்  
இடுதல் - ஈதல், எறிதல், சொரிதல்  
இடுப்பு - இடை  
இடும்பர் - இராக்கதர்  
இடும்பி - ஓரிராக்கதி  
இடும்பிகொழுநன் - வீமன்  
இடும்பு - இடிம்பு  
இடும்பை - அச்சம், துன்பம்  
இடுலி - பெண்ணாமை  
இடை - இடம், இடை, இடை  
யென்னேவல், ஏழனூருபு (உ-ம்:  
நல்லாரிடைப்புக்கு), நடு, நிறை,  
நகப்பு, பக்கம், பௌரணை,  
யானை, வினைமுற்று  
இடைசுருங்குபறை - உடுக்கை  
இடைச்சனி - பூரநாள்  
இடைச்சேரி - இடையருர்  
இடைதல் - இடையல், சீலை  
இடையர் - இடையர்  
இடையல் - இடைதல், நல்லாடை  
இடையெழுஞ்சனி - பூரநாள்  
இட்டம் - அன்பு, வினைமுற்று  
இட்டளம் - தளர்வு, துன்பம்  
இட்டி - ஈட்டி, யாகம்  
இட்டிகை - இடுக்குவழி, செங்கல்  
இட்டிடை - சிறுமை  
இட்டு - அசைச்சொல் (உ-ம்:  
நெஞ்சம் பிளந்திட்டு),  
வினையெச்சம்  
இணங்கல் - உடன்படல்,  
வியங்கோண்முற்று

இணங்கி - உடன்பட்டுடன்  
மெச்சம், தோழி  
இணங்கு - உடன்படுவென்  
னேவல், பிசாசம்  
இணர் - பூங்கொத்து, பூந்தாது,  
பூமலர்  
இணை - இச்சை, இணையென்னு  
மேவல், உவமை, கண்ணிணை,  
கூந்தல், துணை  
இணையகல் - அட்டமங்கலத்  
தொன்று  
இணைத்தல் - சேர்த்தல்  
இணைவு - கலத்தல்  
இண்டல் - இடையர்  
இண்டு - ஈகைக்கொடி  
இண்டை - இண்டு, தாமரை,  
மாலை  
இதணம் - பரண்  
இதம் - உரிமை, சொல்  
இதயம் - மனம்  
இதரம் - அந்நியம், ஈநம்  
இதரர் - அந்நியர், கீழ்மக்கள்  
இதலை - கொப்பூழ்  
இதல் - கவுதாரி, சிவல்  
இதவு - இதம்  
இதழி - கொன்றைமரம்  
இதழ் - இலை, உதடு, கண்ணிமை,  
பனையேடு, பூவிதழ்  
இதி - உறுதி, பிசாசம்  
இதிகாசம் - பூர்வ கதை  
இது - இஃது  
இதை - கலப்பை, காராமணி,  
புதுக்கொல்லை, மரக்கலப்பாய்  
இதைப்புனம் - புதுக்கொல்லை  
இத்தி - இறலி மரம்  
இத்தை - முன்னிலையசைச்சொல்  
(உ-ம்: நீயொன்று பாடித்தை)  
இந்தளம் - ஓர்பண், தூபக்கால்  
இந்தளம் - சுவாலை, நறும்புகை,  
மேல், விறகு  
இந்தி - பூனை  
இந்திரகோபம் - தம்பலப்பூச்சி



இந்திரசாலம் - அற்புதங்களைக்  
காட்டும் வித்தை  
இந்திரதனு - வானவில்  
இந்திரவிசுடல் - அமாவாசை  
இந்திரனாள் - கேட்டை நாள்  
இந்திரன் - தேவேந்திரன், மிருக்  
சீரிடநாள்  
இந்திரன் மனைவி - இந்திராணி  
இந்திரன் மைந்தன் - அருச்சுனன்,  
சயந்தன்  
இந்திராணி - இந்திரன் மனைவி  
இந்திராவரசன் - விட்டுணு  
இந்திரி - கிழக்கு  
இந்திரை - இலக்குமி  
இந்திரைக்கு முத்தாள் - மூதேவி  
இந்தீவரம் - கருங்குவளை, கரு  
நெய்தல்  
இந்து - கரடி, கரி, சந்திரன்  
இந்துளம் - கடப்ப மரம்  
இந்துளி - பெருங்காயம்  
இந்தோளம் - ஓரிராகம்  
இபங்கம் - புளிமா  
இபம் - மரக்கொம்பு, யானை  
இப்பர் - இடையர், உழவர்,  
செட்டிகள், வைசியர்பொது  
இப்பவம் - இப்பிறப்பு  
இப்பி - சங்கு  
இமகரன் - சந்திரன்  
இமம் - பனி, பொன்  
இமயம் - பார்வதி பிறந்தமலை,  
பொன்மலை  
இமயவல்லி - பார்வதி  
இமாசலம் - ஓர் மலை  
இமிர்தல் - ஒலித்தல்  
இமில் - எருத்துத்திமில்  
இமிழ் - இனிதாகென்னுமேவல்,  
இனிமை, ஒலி  
இமிழ்தல் - இனிதாதல்  
இமிழ்த்தல் - ஒலித்தல், கட்டல்,  
கொப்பளித்தல்

இமை - அற்பம், இமையென்று  
மேவல், கண்ணிமை, கரடி,  
மயில்  
இமைத்தல் - ஒளிசெய்தல்,  
கண்ணிமைத்தல்  
இமையவர் - வானோர்  
இமையவர் வேந்தன் - இந்திரன்  
இம்பர் - இவ்விடம்  
இம்மடி - யானை  
இம்மி - ஓரிலக்கம், நுண்மை,  
புலம், பொன்மை  
இம்மெனல் - அணுகரணவோசை  
இம்மை - இப்பிறப்பு  
இயக்கம் - இயங்கல், பெருமை  
இயக்கர் - கந்தருவர்  
இயக்கர் கோமான் - குபேரன்  
இயக்கன் - இயக்கசாதியோன்,  
குபேரன், நாய்  
இயக்கி - செலுத்தியென்னெச்சம்,  
தரும தேவதை  
இயக்குதல் - செலுத்தல்  
இயங்கல் - உலாவல், ஒளி செய்தல்,  
தங்கல், நடத்தல், வியங்கோண்  
முற்று  
இயசரு - இரண்டாம் வேதம்  
இயந்திரம் - ஆலை, சூத்திரம்,  
தேர், மதிலுறுப்பு  
இயந்தை - மருத யாழ்த்திரம்  
இயமம் - அட்டாங்க யோகத்  
தொன்று  
இயமன் - நமன்  
இயமாநன் - உயிர்  
இயம் - ஈ, ஒலி, சொல், வாச்சியம்  
இயம்பல் - எவ்வகை வாச்சியமு  
முழக்குதல், ஒலித்தல், சொல்லல்,  
பழமொழி, வியங்கோண்முற்று  
இயலல் - பொருந்தல், வியங்கோண்  
முற்று  
இயல் - இசை, இயற்றமிழ், இலக்  
கணம், ஒத்து, குணம், சாயல்,  
நடை பெருந்தென்னேவல்  
இயல்பு - ஒழுக்கம், குணம்

இயவர் - கீழ்மக்கள், சண்டாளர்,  
தோற்கருவியாளர்  
இயவனர் - கம்மாளர், சித்திரக்  
காரர், சோனகர்  
இயவு - ஊர், காடு, வழி  
இயவுள் - புகழாளன்  
இயவை - துவரை, தோரைநெல்,  
வழி  
இயறல் - போதல், முத்தி  
இயற்றமிழ் - செந்தமிழ்  
இயற்றி - முயற்சி, வினையெச்சம்  
இயாதம் - யானைத்தோட்டியின்  
பிடர்  
இயை - இசைப்பு, இசையென்  
னேவல்  
இயையு - இசைப்பு, செய்யுளி  
னோருறுப்பு, பொருத்தம்,  
வினையெச்சம்  
இயையுளன் - புகழாளன்  
இயைய - உவமைச்சொல் (உ-ம்:  
என்றாயியை வெடுத்தளித்  
தான்), பொருந்தவென்னு  
மெச்சம்  
இரக்கம் - ஒலி, கிருபை, துன்பம்  
இரங்கல் - அழுதல், ஒலித்தல்,  
வியங்கோண்முற்று  
இரசனம் - ஓர் பொறி, பல்  
இரசனி - இராத்திரி  
இரசிதம் - வெள்ளி  
இரச்சு - சுயிறு  
இரட்டல் - அசைத்தல், இரட்டித்  
தல், ஒலித்தல், வியங்கோண்  
முற்று  
இரட்டியர் - வைசியர்  
இரட்டு - இரட்டியென்னேவல்,  
ஒலி, ஓர் சாதி  
இரட்டை - பாடுவிச்சி, மிதுன  
ராசி, வினைமுற்று  
இரணம் - உப்பளம், புண், போர்  
இரணியகருப்பன் - பிரமன்  
இரணியம் - பொன்  
இரதபதம் - புறவு

இரதம் - அரைஞாண், இனிமை,  
சுவை, சுதம், தேர், புணர்ச்சி,  
மாமரம்  
இரதனம் - அரைஞாண், கிண்  
கிணி, பல்  
இரதன் - கண், கிளி  
இரதி - அசைப்பெருக்கம், இரதி  
தேவி, இலந்தைமரம்,  
காந்தள், பித்தளை, பெண்  
யானை, வேண்டல்  
இரதிகாதலன் - மன்மதன்  
இரத்தம் - உதிரம், சிவப்பு,  
பவளம்  
இரத்தல் - பிச்சை  
இரத்தி - இத்திமரம், இலந்தை  
மரம், முன்னிலை வினைமுற்று  
இரத்திரி - இத்திமரம்  
இரத்தினம் - மாமணிப்பொது  
இரத்துதல் - பேசலாலெழுமொலி  
இரப்பு - தரித்திரம், பிச்சை  
இரம்பம் - ஈர்வாளர், கத்தூரி  
மிருகம்  
இரலை - அச்சுவினிநாள், ஊதிடு  
கொம்பு, கலைமான், புல்வாய்  
இரவணம் - ஒட்டகம்  
இரவலர் - இரப்போர்  
இரவி - சூரியன், மலை  
இரவிநாள் - இரேவதி நாள்  
இரவு - இரத்தல், இராத்திரி  
இரவோர் - இரப்போர்  
இரா - இரவு, இருத்தலைச்  
செய்யாவென்னும்  
மஹிணைப் பன்மைமுற்று,  
வினையெச்சம்  
இராகம் - ஆசை, இன்னிசை,  
சிவப்பு, நிறம்  
இராகவன் - இராமன்  
இராகு - கரும்பாம்பு  
இராக்கதிர் - சந்திரன்  
இராசமாநாகம் - கருவழலை  
இராசவிராசன் - குபேரன்

இராசி - ஒழுங்கு, குவிதல், கூட்டம், மத்தியானம், மேட முதலிய விராசி  
 இராசியம் - பெண்குறி, மறைவு  
 இராசிலம் - சாரைப்பாம்பு, நீர்ப்பாம்பு  
 இராசிவம் - தாமரைப்பூ  
 இராச்சியம் - உலகு, நாடு  
 இராடம் - ஓர் தேசம், கழுதை  
 இராடம் - கடைக்கொள்ளி  
 இராத்திரி - இரவு  
 இராமகலி - ஓரிராகம்  
 இராமக்கிரியம் - ஓரிராகம்  
 இராமம் - அழகு  
 இராவணம் - விளக்கு  
 இரிஞர் - பகைவர்  
 இரிதல் - அச்சம், ஓடல், கெடுதல், சாய்தல்  
 இரிபு - பகை, வினையெச்சம்  
 இரியல் - இரிதல், நல்லாடை, வியங்கோண்முற்று  
 இரிதி - பித்தளை  
 இரிதிசுவுளம் - ஓரிராகம்  
 இருக்கு - முதல்வேதம், வேதம்  
 இருக்கை - இருத்தல், ஊர்ப் பொது, வினைமுற்று  
 இருசு - செவ்வை, வண்டியுளிரும்பு  
 இருடி - ஆந்தை, முனிவன்  
 இருடிகள் - முனிவர்  
 இருட்டு - இருட்டென்னேவல், இருள்  
 இருணம் - உவர்த்தரை, கடன்  
 இருணிலம் - நரகம்  
 இருது - பருவம், மகளிர் சூதகம்  
 இருத்தல் - தங்கல், வியங்கோண்முற்று  
 இறுத்தி - இருத்துதலைச் செய் தென் வினையெச்சம், இருப்பா யென்னுமுற்று, சித்தி  
 இருத்தை - சந்திரனான்காம் பக்கம், நாழிகை, நாழிகை வட்டில், வினைமுற்று

இருநிதிக்கிழவன் - குபேரன்  
 இருந்து - அசைச்சொல் (உ-ம்: நனவென்றெழுந்திருந்தேன்), வினையெச்சம்  
 இருந்தை - கரி, முன்னிலைவினை முற்று  
 இருபிறப்பாளர் - பார்ப்பார்  
 இருபிறப்பு - சந்திரன், சிறகு, பல், பார்ப்பார், முட்டையிற் பிறப்பன  
 இருப்பு - இருக்கை  
 இருப்பை - இருப்பாயென்னு முற்று, இலுப்பைமரம்  
 இருமல் - இருமுதல், வியங்கோண் முற்று  
 இருமை - இம்மை, இரு தன்மை, துக்கம், பெருமை, மறுமை  
 இரும்பன் - காரெலி  
 இரும்பு - ஆயுதப்பொது, கரும் பொன்  
 இரும்பை - குடம், பாம்பு  
 இருவி - தினைத்தாள்  
 இருவேலி - வெட்டிவேர்  
 இருளல் - இருளுதல், வியங் கோண்முற்று  
 இருளி - பன்றி, வெட்கம்  
 இருளை - நாணம், வினைமுற்று  
 இருள் - அல், இருளென்னேவல், உன்மத்தம், கறுப்பு, நரகம், யாணை  
 இருள்வலி - சூரியன்  
 இரேகுத்தி - ஓரிராகம்  
 இரேகை - எழுத்து, சித்திர மெழுதல்  
 இரேசகம் - பிராணாயாமத்தில் வாயுவைவிடல்  
 இரேசிதம் - சூதிரைவட்டமாயோடல்  
 இரேணு - அணு  
 இரேபதம் - அட்டதசதருமநூலி லொன்று  
 இரேயம் - கள்

இரேவதி - கடைநாள்  
 இரேவதி கொண்கள் - பலதேவன்  
 இரை - உணவு, ஒலி, ஒலியென்  
 னேவல், பறவையுணவு  
 இரைதல் - ஒலித்தல்  
 இரைத்தல் - ஒலித்தல்  
 இரொளாவம் - நரகம்  
 இலகடம் - யானை, மேற்றவிசு  
 இலகல் - ஒளிசெய்தல், வியங்  
 கோண்முற்று  
 இலகிமா - அட்டயோகத்  
 தொன்று, இலகுத்துவம்  
 இலகு - அகில், இலகென்னேவல்,  
 குறிலெழுத்து, நொய்மை  
 இலகுதல் - ஒளி செய்தல்  
 இலக்கணம் - அடையாளம்,  
 இயல்  
 இலக்கம் - எண், ஒளி, குறிப்பு  
 இலக்கர் - சீலை  
 இலக்காரம் - சீலை  
 இலக்கியம் - இலக்கண நூற்படி  
 முன்னோர் தந்த செய்யுள்,  
 உதாரணம்  
 இலங்கு - ஒளிசெய்யெனேவல்,  
 குளம்  
 இலங்குதல் - ஒளிசெய்தல்  
 இலங்கை - ஆற்றிடைக்குறை,  
 இலங்கைத்தீவு, வினைமுற்று  
 இலகனம் - வெள்வெண்காயம்  
 இலச்சினை - ஓர்மோதிரம்  
 இலச்சை - வெட்கம்  
 இலஞ்சி - ஏரி, குளம், குளம்,  
 கொப்பூழ், சாரைப் பாம்பு,  
 புன்கு, மகிழ்மரம்  
 இலட்டுகம் - அப்ப வர்க்கம்,  
 தோசை  
 இலதை - கோற்கொடி  
 இலந்தை - ஓர் மரம், குளம்  
 இலம்பகம் - அத்தியாயம்,  
 நுதலணிமாலை, மாலை  
 இலம்பாடு - தரித்திரம், வறுமை  
 இலம்பாட்டோன் - தரித்திரன்

இலயம் - கூத்தின்விகற்பம், கூத்து  
 சாவு  
 இல்லாடம் - நெற்றி  
 இலலிதம் - அழகு, ஓரிராக  
 விகற்பம்  
 இலவங்கம் - வாசனைப்பண்டம்  
 இலவணம் - உப்பு, உவர்த்தல்  
 இலவந்திகை - எந்திரவாவி  
 இலவம் - ஓர் மரம், பூசை  
 இலளிதபஞ்சகம் - ஓரிராக  
 விகற்பம்  
 இலாங்கலி - கலப்பை, செங்  
 காந்தள், தென்னைமரம்  
 இலாங்கூலம் - வால்  
 இலாஞ்சனம் - புள்ளி, பெயர்  
 இலாஞ்சனை - அடையாளம்  
 இலாஞ்சி - ஏலம்  
 இலாடம் - ஓர் தேசம்  
 இலாபம் - ஆதாயம்  
 இலாயம் - குதிரைப்பந்தி  
 இலாவணியம் - அழகு  
 இலிகுசம் - எலுமிச்சை  
 இலிங்கம் - அடையாளம், ஆண்  
 குறி, இங்குலிகம், சிவலிங்கம்  
 இலிங்கிகள் - முனிவர்  
 இலிர்த்தல் - சிலிர்த்தல், தளிர்்த்தல்  
 இலீலை - விளையாட்டு  
 இலுதை - அணில்  
 இலுப்பை - இருப்பைமரம்  
 இலேகர் - வானோர்  
 இலேககன் - எழுதுவோன்  
 இலேகிணி - எழுத்தாணி  
 இலேகை - எழுத்து  
 இலேசம் - காலவிரைவு, நொய்மை  
 இலை - உலோபம், தழை  
 இலைக்கொடி - வெற்றிலைக்  
 கொடி  
 இலைங்கம் - அட்டாதச புராணத்  
 தெர்ன்று  
 இலையுதிர்பு - முதுகாடு  
 இல் - இடம், இராசி, இல்லை  
 யெனல், உவமையுருபு (உ-ம்:

பாம்பினிற் கடிது தேள்), ஏழ்  
 னுருபு (உ-ம்: ஊரிலிருந்தான்),  
 ஐந்தனுருபு (உ-ம்: மலையில்  
 வீழ்ருவி), சாவு, தலைவி,  
 மனைவி, வீடு  
 இல்லடை - அடைக்கலம்  
 இல்லம் - தேற்றாமரம், வீடு  
 இல்லல் - நடத்தல்  
 இல்லவள் - தரித்திரி, மனைவி  
 இல்லவை - இல்லாப்பொருள்,  
 மனைப்பொருள்  
 இல்லாமை - தரித்திரம்  
 இல்லாள் - தரித்திரம்  
 இல்லாள் - தரித்திரி, தலைவி,  
 மனைவி  
 இல்லி - பொள்ளல்  
 இல்லிடம் - அகலம்  
 இல்லுனர் - மேவினர்  
 இல்லென்றல் - இல்லெனல்,  
 சாதல்  
 இல்லை - இன்மை, சாதல்  
 இல்லோன் - தரித்திரன், புருடன்  
 இவண் - இவ்விடம்  
 இவர்தல் - ஆசை, ஆசைப்  
 பெருக்கம், எழுச்சி, ஏறுதல்,  
 செறிவு, சேறல், நடத்தல்  
 இவவு - இழிவு  
 இவறல் - ஆசை, ஆசைப்பெருக்கம்,  
 மறவி, வியங்கோண்முற்று  
 இவன் - சுட்டுச்சொல்  
 இவுளி - குதிரை  
 இவை - இவ்  
 இவ் - இவை, சுட்டுச்சொல்  
 இழத்தல் - இழந்துபோதல்  
 இழப்பு - இழத்தல்  
 இழவு - இழத்தல்  
 இழிச்சொல் - பழிச்சொல்  
 இழிஞர் - சண்டாளர்  
 இழிதகவு - இழிவு, எளிமை  
 இழிதல் - இறங்குதல்  
 இழித்தல் - இறக்குதல்  
 இழிபு - தாழ்வு, விளையெச்சம்

இழிவு - ஈனம், குற்றம், கேடு,  
 தாழ்வு, நிந்தை, பள்ளம்  
 இழுக்கல் - தளர்தல், வழக்கு  
 நிலம், வியங்கோண்முற்று  
 இழுக்கு - ஈனம், கேடு, தளரென்  
 னேவல், பொய், மறதி  
 இழுது - தித்திப்பு, நெய்  
 இழுதை - அறிவிலான், பொய்  
 இழுமு - தித்திப்பு  
 இழுமெனல் - அநுகரணவோசை,  
 இனிமை  
 இழை - ஆபரணம், கலத்தலைச்  
 செய், செய்தலைச் செய்யெ  
 னேவல், நூற்கிற நூல்  
 இழைக்கை - கலத்தல், செய்தல்,  
 வினைமுற்று  
 இழைதல் - கலத்தல்  
 இழைத்தல் - கலப்பித்தல், செய்தல்  
 இளங்கோக்கள் - வைசியர் பொது  
 இளஞ்சூழ் - பயிரிளங்கதிர்  
 இளமை - இளைய தன்மை, உன்  
 மத்தம்  
 இளம்பிடி - பெண்  
 இளம்புல் - அறுகு  
 இளவல் - இளையோன், குழந்தை,  
 தம்பி  
 இளவேனில் - சித்திரை வைகாசி  
 யின் பருவம், வெப்பம்  
 இளி - அவமதிச்சிரிப்பு, இசுழ்ச்சிக்  
 குறிப்பு, இணக்கம், சிரிப்பு,  
 நெற்றியிற் பிறக்குமிசை, யாழி  
 லோர் நரம்பு  
 இளிவு - இழிவு  
 இளை - இளமை, இளைத்தலைச்  
 செய்யென்னேவல், காவற்காடு,  
 தலைக்காவல், மேகம், வேலி  
 இளைஞர் - இளையோர்  
 இளைத்தல் - மெலிதல்  
 இளையோன் - தம்பி  
 இளையாள் - இலக்குமி, பெண்  
 இறகர் - இறகு  
 இறகு - சிறகு

இறங்கர் - குடம்  
 இறங்கல் - இழிதல், வியங்கோண்  
 முற்று  
 இறடி - கருந்தினை  
 இறத்தல் - சாதல், நடத்தல், மிகுதி  
 இறந்தோர் - சென்றோர்  
 இறந்தோர் சேர்வநம் - சுடுகாடு  
 இறப்பு - சாவு, போக்கு, மிகுதி,  
 வளைவி  
 இறலி - இத்திமரம்  
 இறல் - இறுதல், கிளிஞ்சில், கேடு,  
 வியங்கோண்முற்று  
 இறவு - இறப்பு, இறால்  
 இறவுளர் - குறிஞ்சிநில மக்கள்  
 இறவை - ஏணி, கூடை, வினை  
 முற்று  
 இறால் - இடபவிராசி, எருது, ஓர்  
 மீன், கார்த்திகைநாள், தேன்  
 கூடு, வியங்கோண்முற்று  
 இறுகல் - அமுந்தல், வியங்கோண்  
 முற்று  
 இறுக்கர் - பாலை நில மக்கள்  
 இறுக்கல் - இறுகச் செய்தல்,  
 உடுத்தல், வியங்கோண்முற்று  
 இறுங்கு - சோளம்  
 இறுதல் - ஒடிதல், கெடுதல்  
 இறுதி - சாவு முடிவு, வினைமுற்று  
 இறுத்தல் - இறையிறுத்தல்,  
 ஒடித்தல், சொல்லுதல்,  
 தங்கல், வெட்டல்  
 இறுப்பு - குடியிறை, இறுத்தல்  
 இறுமாப்பு - மிகுமகிழ்ச்சி  
 இறும்பு - குறுங்காடு, சிறுமலை,  
 தாமரைப்பூ, தூறு, மலை  
 இறும்பூது - அகிசயம், சிறுதூறு,  
 தாமரைப்பூ, மலை  
 இறை - அரசன், இறகு, இறை  
 யென்னுமேவல், உயர்ச்சி,  
 உயர்ந்தோர், ஊழித்தி, எப்  
 பொருட்கு மிறைவன், கடன்,  
 காலவிரைவு, குடியிறை, கை

யிறை, சிவன், சிறுமை, தங்கல்,  
 தலை, பிரமன், பெருமை,  
 மூத்தோன், வருத்தம், வினை  
 முற்று வீட்டிறப்பு  
 இறைஞ்சல் - குனிதல், வணங்கல்,  
 வியங்கோண்முற்று  
 இறைஞ்சி - மரவுரி, வினையெச்சம்  
 இறைமகன் - முருகன், விநாயகன்  
 இறைமை - தலைமை, தெய்வத்  
 தன்மை  
 இறைமையாட்டி - தலைவி  
 இறையோன் - கடவுள், சிவன்  
 இறைவன் - அரசன், கடவுள், குரு  
 சிவன், பிரமன், மூத்தோன்  
 இறைவி - தலைவி  
 இறைவை - இறைகூடை, ஏணி,  
 நீரிறைக்கு மரப்பத்தல்  
 இற்புலி - பூனை  
 இற்று - இத்தன்மைத்து, சாரியை  
 (உ-ம்: பதிற்றுப்பத்து), வினை  
 யெச்சம்  
 இற்றை - இன்று, வினைமுற்று  
 இற்றை நாள் - இன்று  
 இனம் - குலம், கூட்டம், சுற்றம்,  
 திரள், பசுக்கூட்டம், மந்திரிகள்  
 இனன் - அரசன், சந்திரன், சூரியன்  
 இனி - இப்போழ்து, பின்பு  
 இனிப்பு - இனிமை  
 இனிமை - தித்திப்பு  
 இனைதல் - இரங்குதல்  
 இனைத்தல் - ஒலித்தல்  
 இன் - ஐந்தனுருபு (உ-ம்: மலை  
 யின் வீழ்ருவி), சாரியை (உ-ம்:  
 பூவின் மணம்)  
 இன்பம் - அகமகிழ்ச்சி, இனிமை  
 இன்பன் - கணவன்  
 இன்மை - இல்லாமை  
 இன்று - அசைச்சொல், இப்  
 பொழுது வினைக்குறிப்புமுற்று

இன்ன - இத்தன்மைய, உவமை  
யுருபு  
இன்னல் - தீமை, துன்பம்  
இன்னா - தீமை, துன்பம்  
இன்னாங்கு - துன்பம்  
இன்னாது - தீது  
இன்னார் - இத்தன்மையர்,  
பகைவர்  
இன்னிசை - இராகம், ஏழு  
நரம்புள வீணை  
இன்னிசைகாரர் - பாணர்  
இன்னியர் - பாடுவர்  
இன்னே - இப்போழ்து

ஈ

ஈ - ஈ, ஓரெழுத்து கொடுவென்  
னேவல், முன்னிலை யசைச்  
சொல் (உ-ம்: சென்றிபெரும  
நிற்றகைக்குநர் யாரே), வண்டு  
ஈகம் - சந்தனம்  
ஈகை - இண்டங்கொடி, ஈதல்,  
கற்பகம், பொன், மேகம்  
ஈகையாளன் - கொடுப்போன்  
ஈங்கு - இண்டங்கொடி, இவ்  
விடம்  
ஈங்கை - இண்டங்கொடி  
ஈசனாள் - ஆதிரை நாள்  
ஈசன் - அயன், அரசன், அரன்,  
அரி, எப்பொருட்குமிறைவன்,  
கடவுள், குரு, முத்தோன்  
ஈசன் மைந்தன் - முருகன்,  
விநாயகன்  
ஈசானம் - சிவனைம் முகத்  
தொன்று, வடகீழ்த்திசை  
ஈசானன் - சிவன்  
ஈச்சுரன் - கடவுள், சிவன்  
ஈடு - உவமை, குழைதல், பெருமை,  
வலி  
ஈட்டம் - கூட்டம்  
ஈட்டி - சவளம், வினையெச்சம்

ஈண்டல் - கூட்டம், வியங்கோண்  
முற்று  
ஈண்டு - ஈண்டென்னேவல், இவ்  
வண்ணம், இவ்விடம், சிக்கிரம்,  
புலித்துடக்கி  
ஈதல் - கொடுத்தல், சொரிதல்  
ஈந்து - ஈந்து  
ஈமத்தாடி - சிவன்  
ஈமம் - சுடுகாடு, விறகு  
ஈயம் - பஞ்சலோகத்தொன்று  
ஈயல் - ஈதல், தம்பலப்பூச்சி, வியங்  
கோண்முற்று  
ஈரங்கொல்லியர் - வண்ணார்  
ஈரப்பலா - ஆசினிப்பலா  
ஈரம் - அழகு, அறிவு, அன்பு,  
கிருபை, குளிர்ச்சி, பகுதி,  
பண்பு  
ஈரல் - ஈருள், வியங்கோண்முற்று  
ஈரவன் - சந்திரன்  
ஈருள் - ஈரல்  
ஈர் - ஈர்தலைச் செய்யெனேவல்,  
மயிரிற்பற்றுமீர்  
ஈர்க்கில் - அம்பிறகு  
ஈர்க்கு - ஈர்க்கு  
ஈர்தல் - பிளத்தல்  
ஈர்த்தல் - அறுத்தல், இழுத்தல்,  
பிளத்தல்  
ஈர்ப்பு - ஈர்த்தல்  
ஈர்வாள் - இரம்பம்  
ஈழம் - கள், சிங்களதேசம், பொன்  
ஈறிலி - கடவுள்  
ஈறு - உப்பளம், முடிவு  
ஈனமிலணங்கு - தெய்வப்பெண்  
ஈனம் - இழிவு, குறைபாடு  
ஈனல் - ஈன்றல், கதிர்,  
வியங்கோண்முற்று  
ஈனனம் - வெள்ளி  
ஈனுமணிமை - சூதகம்  
ஈன்றல் - உண்டாதல், பெறுதல்  
ஈன்றாள் - தாய்  
ஈன்றான் - தந்தை, பிரமன்

உ

உ - ஒரெழுத்து, சுட்டு (உ-ம்:  
உக்கொற்றவன், உவன்)  
உகப்பு - உயர்ச்சி  
உகம் - நாள், பாம்பு, பூமி, முடிவு  
உகளல் - கடத்தல், குதித்தல்,  
பாய்தல்  
உகிர் - நகம்  
உகுத்தல் - சிந்தல், சொரிதல்,  
விடுத்தல்  
உகைத்தல் - எழுதல், செலுத்தல்  
உக்கம் - ஆலவட்டம், ஏறு, சோழி,  
தீ, பசு, மருங்கு  
உக்கல் - பக்கம்  
உக்காரம் - சத்திபண்ணல்  
உக்காரி - பிட்டு  
உக்கிரம் - கொடுமை, தலைக்  
காவல்  
உக்கிரன் - சிவன், வீரபத்திரன்  
உசனம் - அட்டதசவுபபுராணத்  
தொன்று  
உசனன் - சுக்கிரன்  
உசா - உசாவென்னுமேவல்,  
ஒற்றர்  
உசாவுதல் - ஆராய்தல், எண்ணல்  
உசி - கூர்மை  
உசிதசமயம் - அவதாரம்  
உசிதம் - தகுதி  
உசிதன் - பாண்டியன்  
உசில் - சீக்கிரிமரம்  
உசு - உளு  
உச்சம் - உயர்ச்சி, வல்லிசை  
உச்சாடனம் - அகற்றல்  
உச்சி - ஆண்மயிர், தலை, நடுத்  
தலை, நடுப்பகல், நாய், மயிர்  
முடி  
உச்சிட்டம் - எச்சில்  
உச்சைச்சிரவம் - இந்திரன் குதிரை  
உஞற்று - உஞற்றென்னேவல்,  
ஊக்கம், முயற்சி, வழக்கோதல்

உஞ்சை - அவந்திநகர்  
உடங்கு - கூடிநிற்றல்  
உடம்பிடி - வேல்  
உடம்பு - உடல், ஒற்றெழுத்து  
உடம்பை - கலங்கனீர்  
உடலல் - சினக்குறிப்பு, பொருதல்  
உடல் - உடம்பு, ஒற்றெழுத்து,  
பொருத்தென்னேவல், பொன்  
உடற்றல் - சினக்குறிப்பு, பெருங்  
கோபம்  
உடன்றல் - கோபம், சினக்குறிப்பு,  
பொருதல்  
உடு - அகழி, அம்பினிறகு, அம்பு,  
அம்புத்தலை, ஆடு, ஒடுக்  
கோல், சீக்கிரிமரம், சிலை  
சுற்றெனேவல், விண்மீன்  
உடுக்கை - இடைசுருங்குபறை,  
ஒருகட்பறை, சிலை, வினை  
முற்று  
உடுத்தல் - சிலைசுற்றல்  
உடுபதி - சந்திரன்  
உடுபம் - தெப்பம்  
உடுப்பு - சிலை  
உடுப்பை - உடுப்பாயென்னு  
முற்று, சீக்கிரிமரம்  
உடுவின் வேந்தன் - சந்திரன்  
உடுவை - அகழ்  
உடை - உடையென்னேவல்,  
உடைமை, சிலை, செல்வம்,  
வினை முற்று, வேலமரம்  
உடைகுளம் - பூராட நாள்  
உடைதல் - கெடுதல், சாய்தல்,  
தளர்வு  
உடைத்தல் - தகர்த்தல்  
உடைப்பு - தளர்வு  
உட்கல் - அஞ்சல், மடிதல், வியங்  
கோண்முற்று, வெட்கம்  
உட்கு - அச்சம், உட்கென்னேவல்,  
நாணம்  
உட்கை - உட்கல், உள்ளங்கை,  
வினைமுற்று



உட்டணம் - வெப்பம்  
 உணக்கம் - வாட்டம், விளை  
 முற்று  
 உணங்கல் - வாடல், வியங்கோண்  
 முற்று  
 உணராமை - உன்மத்தம், மயக்கம்  
 உணர்தல் - அறிதல், ஊடறீர்தல்  
 எண்ணல், தெளிவு, நினைத்தல்,  
 வாடல்  
 உணர்த்தல் - அறிவித்தல்,  
 கற்பித்தல்  
 உணர்வு - அறிவு, தெளிவு, நீங்கல்  
 உணவு - உணா  
 உணா - அஃறிணைப் பன்மை  
 விளைமுற்று, உணவு, சோறு  
 உண்டல் - புசித்தல்  
 உண்டாட்டு - மகளிர் விளை  
 யாட்டு, விளையாட்டு  
 உண்டி - உண்டல், உண்டா  
 யென்னு முற்று, சோறு, பறவை  
 யுணவு  
 உண்டை - உண்டாயென்னு  
 முற்று, திரட்சி, படை வகுப்பு  
 உண்ணல் - புசித்தல், வியங்கோண்  
 முற்று  
 உண்மை - அறிவு, மெய்  
 உதகம் - நீர், பூமி, மழை, மழைத்  
 துளி  
 உதகவன் - தீ  
 உதக்கு - வடக்கு  
 உதணம் - மொட்டம்பு  
 உததி - கடல்  
 உதயம் - விடியல்  
 உதயன் - சூரியன்  
 உதரப்பிரிவு - தங்குடித்தமர்  
 உதரம் - வயிறு  
 உதவல் - ஈதல், சகாயம், வியங்  
 கோண்முற்று  
 உதவி - கொடை, சகாயம், விளை  
 யெச்சம்  
 உதள் - மேடவிராசி, வெள்  
 ளாட்டுக்கடா

உதறல் - உதறுதல், வியங்கோண்  
 முற்று  
 உதாசனன் - கண்குத்திப்பாம்பு,  
 நெருப்பு  
 உதாரணம் - இலக்கியமெடுத்துக்  
 காட்டல், துணைக்காரணம்  
 உதாரம் - கொடை  
 உதானம் - கண்டத்தியங்கும் வாயு  
 உதானன் - தசவாயுவிலொன்று  
 உதி - உதித்தலைச் செய்யென்  
 னேவல், உலைத்துருத்தி, ஓர்  
 மரம்  
 உதிட்டிரன் - தருமராசன்  
 உதித்தல் - தோன்றல், பருத்தல்  
 உதியன் - சேரன், பாண்டியன்  
 உதிரம் - இரத்தம்  
 உதிரன் - செவ்வாய்  
 உதிர்த்தல் - உகுத்தல்  
 உது - உஃது  
 உதும்பரம் - அத்திமரம், எருக்கு,  
 செம்பு  
 உதை - உதைத்தல், உதையென்  
 னேவல்  
 உத்தமம் - நன்மை  
 உத்தமாங்கம் - தலை  
 உத்தரம் - உயர்ச்சி, ஊழித்தீ, எதிர்  
 மொழி, வடக்கு  
 உத்தராசங்கம் - உத்தரீயம்  
 உத்தரி - குதிரை  
 உத்தரித்தல் - சாதித்தல்  
 உத்தரியம் - ஏகாசம்  
 உத்தாநம் - அடுப்பு, இசைப்பு  
 உத்தி - செல்வம், சொல், தந்திர  
 வுத்தி, திருவுறுப்பு, தூக்கங்கள்,  
 தேமல், பாம்பின் படப்பொறி  
 உத்தியானம் - பூந்தோட்டம்  
 உத்தியோகம் - உள்ளமிகுதி,  
 முயற்சி  
 உத்துங்கம் - உயர்ச்சி  
 உத்துவாகிதமுசம் - அண்ணாந்து  
 பார்த்தல்  
 உந்தரம் - வழி

உந்தி - ஆறு, ஆன்கூடம், உயர்ச்சி, கடல், கொப்பூழ், தேருருளை, நடு, நீர்ச்சுழி, பரப்பு, மகளிர் விளையாட்டிலொன்று, யாழினுறுப்பு, வினையெச்சம்  
 உந்திபூத்தோன் - விட்டுணு  
 உந்துதல் - உயர்ச்சி, ஏறுதல்  
 உந்துரு - பெருச்சாளி  
 உந்தை - உன்றத்தை, வினைமுற்று  
 உந்நதம் - உயர்ச்சி  
 உந்மத்தம் - ஊமத்தை, மயக்கம்  
 உபகரணம் - துணைக்காரணம்  
 உபகாரம் - ஈகை, சகாயம்  
 உபகாரி - ஈகையாளன்  
 உபதானம் - தலையணை  
 உபத்தம் - பெண்குறி  
 உபநயனம் - பூணூற் கலியாணம், மூக்குக்கண்ணாடி  
 உபநிடதம் - வேத நுட்பம்  
 உபமலம் - மனமாசு  
 உபயமம் - கலியாணம்  
 உபயம் - இரண்டு  
 உபயவோசை - ஈரடுக்கொலி  
 உபரி - மேல்  
 உபலம் - கல், சிறுகல்  
 உபலாளனம் - தூயதாக்கல்  
 உபவநம் - நந்தனவநம்  
 உபவீதம் - பூணூல்  
 உபாதானம் - பிச்சை  
 உபாந்தியம் - ஒன்றுவிட்டயல்  
 உபாயம் - உபசாரச்சொல், தந்திரம்  
 உபேந்திரன் - விட்டுணு  
 உப்பமைப்போர் - நெய்தனில மாக்கள்  
 உப்பளம் - உப்புவிளைநிலம், கழி  
 உப்பு - அராகம், இனிமை, உப்பு தலைச்செய்யெனவல், உவர்த்தல், கடல் மகளிர் விளையாட்டு  
 உப்புதல் - வீங்கல்  
 உப்புவாணிகர் - உப்பமைப்பார்

உப்பை - ஒளவை முதலிய பெண் பாணால் வருளொருத்தி, வினை முற்று  
 உமணர் - உப்பமைப்போர்  
 உமாபதி - சிவன்  
 உமி - உமி  
 உமிழ்தல் - கொப்பளித்தல், சுத்தி செய்யல், சொரிதல், தெவிட்டல்  
 உமை - பார்வதி  
 உமைகரநதி - கங்கை  
 உமைமகன் - வீரபத்திரன்  
 உமையவள் - பார்வதி  
 உம் - இடைச்சொல்  
 உம்பருலகு - தேவலோகம்  
 உம்பர் - ஆகாயம், உயர்ச்சி, உவ்விடம், பார்ப்பார், மேல், வானோர்  
 உம்பல் - ஆட்டினேறு, ஆண் யானை, எருது, எருமைக்கடா, எழுச்சி, குலம், கோத்திரம், முறைமை, யானை, வலி, விலங்கேற்றின் பொது  
 உம்பி - நும்பி  
 உம்மை - கழிபிறப்பு, வருபிறப்பு  
 உயங்கல் - வருந்தல், வியங்கோண் முற்று  
 உயரம் - மிகுதி, மேல்  
 உயர்ச்சி - மேல்  
 உயர்தல் - உயர்தல்  
 உயர்தினம் - திருவிழா  
 உயர்நிலத்தோர் - வானோர்  
 உயர்நிலம் - மேடு  
 உயர்நிலை - தேவலோகம்  
 உயர்ந்தோர் - அறிஞர், பார்ப்பார், முனிவர்  
 உயர்வு - உயர்தல், மேன்மை  
 உயல் - உயிர்வாழ்தல்  
 உயவர் - வருந்தினர்  
 உயவு - வருத்தம்  
 உயவை - காக்கணஞ்செடி  
 உயிர் - ஆன்மா, காற்று  
 உயிர்த்தல் - வாய்விடல், விடுத்தல்

உயிர்த்துணைவி - சரச்சுவதி,  
மணைவி  
உயிர்நிலை - உடல்  
உயிர்ப்பு - காற்று, மூச்சு  
உய்தல் - உயிர்வாழ்தல்  
உய்தி - உயிர்வாழ்தல், உயிர்  
வாழ்வையென்னுமுற்று  
உய்த்தல் - செலுத்தல்  
உய்யானனம் - சோலை,  
பூந்தோட்டம்  
உரகம் - பாம்பு  
உரகர் - சமணர், நாகர்  
உரசல் - உரிஞ்சல்  
உரண்டம் - காக்கை  
உரத்தல் - வலியுறல்  
உரப்பல் - அதட்டல்  
உரப்பு - உரத்தல், உரப்பென்  
னாவல்  
உரம் - ஊக்கம், ஞானம், மதில்,  
மார்பு, வலி  
உரல் - உரல்  
உரவன் - அருகன்  
உரவு - வலி  
உரவுநீர் - உவர்நீர்  
உரவோர் - அறிஞர், மூத்தோர்  
உரறல் - பெருங்கோபம்  
உரற்றல் - ஒலித்தல், பேரொலி,  
வியங்கோண்முற்று  
உரன் - அறிவு, உள்ளமிகுதி  
உராஞ்சல் - உரைதல்  
உராதரம் - முலை  
உராய்தல் - உரிஞ்சல்  
உராய்போதல் - உரைதல்  
உரி - உரிதலைச்செய்யெனாவல்,  
ஓரளவு, தோல்  
உரிஞ்சல் - உராய்தல், வியங்  
கோண்முற்று  
உரிதல் - கழலல்  
உரித்து - உரியது, வினையெச்சம்  
உரிமை - ஒவ்வொன்றுக்குத்  
தகுவது, குணம், மனைவி  
உரியோர் - அறிஞர், உறவோர்

உரியோன் - புருடன்  
உரிவை - தோல், வினைமுற்று  
உரு - அட்டை, உடல், உருத்  
தலைச்செய்யெனாவல், உள்,  
நிறம், நோய், வடிவு  
உருகம் - பிறப்பு  
உருகல் - உருகுதல், வியங்கோண்  
முற்று  
உருக்கம் - உருக்குதல், வியங்  
கோண்முற்று  
உருக்கு - உருக்கென்னாவல், எஃகு  
உருக்குமம் - பொன்  
உருசி - சுவை  
உருட்சி - உருண்டிருத்தல்  
உருட்டல் - உருளச்செய்தல்,  
வியங்கோண்முற்று  
உருத்தல் - கோபம், சினக்குறிப்பு,  
தோற்றல், மிகுதி, முளைத்தல்  
உருத்திதம் - உரியபொருள்,  
தொழிலிலாபம், வளர்தல்  
உருத்திரபஞ்சமம் - ஓர்பண்  
உருத்திரன் - கொடுங்கோபி,  
சிவன்  
உருத்திராணி - பார்வதி  
உருத்திரை - பார்வதி  
உருப்பம் - உட்டணம், தினைமா,  
மிகுதி  
உருமம் - உட்டணம், மத்தியானம்  
உரமு - இடி  
உருமேறு - இடி  
உரும் - அச்சம், இடி  
உருவங்காட்டி - கண்ணாடி  
உருவம் - உடல், வடிவு  
உருவாரம் - வெள்ளரி  
உருவிலி - மன்மதன்  
உருவு - அச்சம், உருவென்னாவல்,  
வடிவு  
உருவுதல் - உறுப்பு தழை முதலிய  
வுருவல், கணை வேன் முதலிய  
புகுந்தோடல், வாண் முதலிய  
கூற்றல்  
உருளரசி - கொத்தமல்லி

உருளல் - உருளுதல், வியங்கோண்  
முற்று  
உருளி - உரோகணிநாள், தேரு  
ருளை, வட்டம்  
உருளை - உருள், வினைமுற்று  
உருள் - உருளென்னேவல்,  
உரோகணிநாள், தேருருளை,  
பண்டி  
உருபம் - உருவம்  
உருப்பியம் - வெள்ளி  
உரேந்திரன் - வீரன்  
உரை - உயர்ச்சி, உரையென்  
னேவல், ஒலி, சொல், சொற்  
பயன், தேய்பு, பொன்  
உரைசல் - உரைதல், வியங்கோண்  
முற்று  
உரைத்தல் - ஒலித்தல், சொல்  
லுதல், தேய்த்தல்  
உரையல் - உரைதல், வியங்  
கோண்முற்று  
உரோகணிதநயன் - பலபத்திரன்  
உரோகதி - நாய்  
உரோகம் - நோய்  
உரோங்கல் - உலக்கை  
உரோசல் - உராய்தல்  
உரோணி - உரோகணிநாள்  
உரோதனம் - அழுதல்  
உரோமம் - புறமயிர், மயிர்ப்  
பரப்பு  
உரோருகம் - முலை  
உலகசயன் - புத்தன்  
உலகநாதன் - பிரமன்  
உலகநேத்திரன் - சூரியன்  
உலகபாந்தவன் - சூரியன்  
உலகமாதா - இலக்குமி, சரசுவதி  
உலகமீன்றாள் - பார்வதி  
உலகம் - ஆகாயம், உயர்ந்தோர்,  
உலகு  
உலகனந்தோன் - விட்டுணு  
உலகு - ஆகாயம், உயர்ந்தோர்,  
திசை, நாடு, பூமி  
உலகுண்டோன் - விட்டுணு

உலக்கை - உலக்கை, திருவோணம்  
உலங்கு - கொசுரு  
உலண்டு - கோற்புழு, வண்டு  
உலத்தல் - கெடல், சாதல்  
உலப்பு - கேடு, சாவு  
உலமரம் - அச்சக்குறிப்பு, துன்பம்,  
வியங்கோண்முற்று  
உலம் - கற்றிரள், திரண்டகல்  
உலம்பல் - முழங்குதல், வியங்  
கோண்முற்று  
உலரல் - காய்தல், வியங்கோண்  
முற்று  
உலர்தல் - காய்தல்  
உலவை - ஊர், ஓடைக்கொடி,  
காற்று, குடி, குலம், தழை,  
மரக்கொம்பு, மரப்பொந்து,  
முல்லை நிலக்கான்யாறு,  
வள்ளி, விலங்கின்கொம்பு,  
வினைமுற்று  
உலறல் - சினக்குறிப்பு  
உலா - உலாவென்னேவல், ஓர்  
பிரபந்தம், சாரிவருதல்  
உலாவல் - பொழுதுகழித்து  
விளையாடல், வியங்கோண்  
முற்று  
உலாகம் - கோட்டான்  
உலாகலம் - உரல்  
உலாதை - சிலந்திப்பூச்சி  
உலை - உலையென்னேவல்,  
கொல்லனுலை முதலாயின  
உலைதல் - அழிதல், கெடுதல்,  
வருந்துதல்  
உலைத்தல் - அலைத்தல், அழித்தல்,  
வருந்தல்  
உலைப்பு - வருத்தம்  
உலைவு - அச்சம், உலைதல்,  
நடுக்கம்  
உலோகம் - எழுவகை உலோகம்,  
பஞ்சலோகம், பூமி  
உலோகிதம் - சிவப்பு

உலோகோயம் - இமய மலைக்குத்  
 தெற்கு மிராமேசுரத்திற்கு  
 வடக்கு நிற்குந் தேசங்கள்  
 உலோசனம் - கண்  
 உலோபம் - ஆசை, கொஞ்சம்  
 உலோமம் - வால்  
 உலோலம் - அசைவு  
 உலோலிதமுகம் - சிந்தையா  
 லொரு தோண்மேற்சாய்ந்து  
 நிற்குமுகம்  
 உல்கு - ஆயம்  
 உல்லம் - ஓர் மீன்  
 உல்லரி - தளிர்  
 உல்லாசம் - அத்தவாளம், உள்ளக்  
 களிப்பு  
 உல்லாபம் - மழலைச்சொல்  
 உல்லாபன் - நோயுற்றொழிந்  
 தோன்  
 உல்லியர் - கூவநூலோர்  
 உல்லோலம் - பெருங்கடற்றிரை  
 உவகை - களிப்பு  
 உவச்சர் - சோனகர்  
 உவட்டல் - பெருக்கு வியங்கோண்  
 முற்று வெறுத்தல்  
 உவணமுயர்த்தோன் - விட்டுணு  
 உவணம் - உயர்ச்சி, கருடன்,  
 சுமுகு, பருந்து  
 உவணன் - கருடன்  
 உவணி - வாள்  
 உவணை - உவ்விடம், தேவ  
 லோகம்  
 உவண் - உவ்விடம்  
 உவதை - மலையின்வீழாறு  
 உவத்தல் - மகிழ்தல்  
 உவப்பு - உயரம், பொலிவு,  
 மகிழ்ச்சி, விளையாட்டு  
 உவமம் - ஒன்றோடொன்றை  
 யொப்புறுத்தல்  
 உவமாநம் - உவமிக்கும் பொருள்  
 உவமாநிலம் - சுவர்  
 உவமேயம் -  
 உவமிக்கப்படுபொருள்

உவமை - உவமம்  
 உவரி - கடல்  
 உவர் - உவரென்னேவல், உவர்ப்பு  
 உவர்க்களம் - உப்பளம்  
 உவர்த்தரை - உப்பளம்  
 உவர்த்தல் - ஓர் சுவை, வெறுத்தல்  
 உவர்ப்பு - நிந்தை, வெறுப்பு  
 உவளகம் - அந்தப்புரம், இடைச்  
 சேரி, இரண்டு, உப்பளம், ஓர்  
 பக்கம், குளம், பள்ளம், மதில்  
 உவளல் - துவளல், வியங்கோண்  
 முற்று  
 உவளித்தல் - சுத்தஞ்செய்தல்  
 உவன் - சுட்டுச்சொல்  
 உவா - இளையோன், கடல், தம்பி,  
 நிறைவு, பூரணை, யானை  
 உவை - சுட்டுச்சொல்  
 உவ் - உவை, சுட்டுச்சொல்  
 உவ்வி - தலை  
 உவ்வு - தவம்  
 உழக்கல் - கலக்கல், சிலம்பம்  
 பழகல், வியங்கோண்முற்று  
 உழக்கு - உழக்கென்னேவல்,  
 ஓரளக்குங் கருவி, ஓரளவு  
 உழச்சியர் - மருதநிலப் பெண்கள்  
 உழத்தல் - பழகல்  
 உழத்தி - மருதநிலப் பெண், வினை  
 முற்று  
 உழத்தியர் - மருதநிலப் பெண்கள்  
 உழப்பு - ஊக்கம், முயற்சி, வலி  
 உழம்பல் - ஒலித்தல், வியங்கோண்  
 முற்று  
 உழலல் - சுழலல், வியங்கோண்  
 முற்று  
 உழல் - உழலென்னேவல், உழுதல்,  
 வியங்கோண்முற்று  
 உழவர் - சூத்திரர், பூவைசியர்,  
 மருதநிலமாக்கள், வேளாளர்  
 உழவு - உழுதல்  
 உழி - ஏழனுருபு (உ-ம்: அவனுழி  
 வந்தான்), பக்கம்

உழிஞை - சிறுபூளை, பகை  
 வரரண்பிடிப்பார்க்கு மாலை  
 உழிதரல் - சூழலல், திரிதல்  
 உழுகை - உழுதல்  
 உழுதல் - உழல்  
 உழுந்து - ஓர் பயறு  
 உழுபடை - கலப்பை  
 உழுவம் - எறும்பு, வினைமுற்று  
 உழுவல் - உழுவனென்னுமுற்று,  
 குணம், முறைமை, விடாது  
 தொடர்ந்தவன்பு  
 உழுவை - புலி, வினைமுற்று  
 உழை - உழையென்னேவல், ஏழ  
 னுருபு (உ-ம்: அவனுழை  
 வந்தான்), சிரத்தாற் பிறக்கு  
 மிசை, மான், யாழினோர்  
 நரம்பு, வினைமுற்று  
 உழைத்தல் - பேசவாலெழுமொழி  
 உழையர் - ஏவல்செய்வோர்,  
 மந்திரிகள்  
 உளம் - கருத்து, மனம்  
 உளர்தல் - சிந்தல், தடவல்  
 உளறுதல் - பேரொலி  
 உளி - ஏழனுருபு (உ-ம்: அவனுளி  
 வந்தான்), ஓர் கருவி  
 உளியம் - கரடி  
 உளை - ஆண்மயிர், உளை  
 யென்னேவல், ஒலி, குதிரைக்  
 கழுத்திலணியுமயிர், புறமயிர்,  
 பேசவாலெழுமொலி  
 உளைத்தல் - அழைத்தல், ஒலித்தல்  
 உள் - ஏழனுருபு (உ-ம்: ஊருளிருந்  
 தான்), உள், நினையென்  
 னேவல், மனம்  
 உள்கல் - நினைத்தல், வியங்  
 கோண்முற்று  
 உள்குதல் - நினைத்தல்  
 உள்வழி கடந்தோன் - கடவுள்  
 உள்ளங்கை - அகங்கை  
 உள்ளத்துறைவோன் - கடவுள்  
 உள்ளமிகுதி - ஊக்கம்  
 உள்ளம் - கருத்து, மனம், முயற்சி

உள்ளல் - உள்ளான்குருவி, நினைத்  
 தல், வியங்கோண்முற்று  
 உள்ளார் - பகைவர்  
 உள்ளாளனம் - கூத்தின் விகற்பம்  
 உள்ளான் - ஓர் குருவி  
 உறக்கம் - நித்திரை  
 உறங்கல் - நித்திரை செய்தல்,  
 வியங்கோண்முற்று  
 உறல் - சிட்டல், வருதல், வியங்  
 கோண்முற்று  
 உறவி - உயிர், உலைக்களம், உறவு,  
 ஊற்று, எறும்பு, கிணறு  
 உறவு - சுற்றம்  
 உறவோர் - சுற்றத்தோர்  
 உறழ - உவமையுருபு (உ-ம்:  
 துப்புறழ வளர்சடையான்)  
 உறழல் - எண்கூட்டிப்பெருக்கல்,  
 வியங்கோண்முற்று  
 உறழ்தல் - உவமித்தல், எண்  
 கூட்டிப் பெருக்கல்  
 உறழ்வு - இடையீடு, உணர்வு,  
 ஒப்பு, பகை, போர்  
 உறி - உறி, உறியென்னேவல்  
 உறிதல் - உறிஞ்சுதல்  
 உறு - உறுவென்னேவல், மிகுதி  
 உறுகணாளர் - தரித்திரர்  
 உறுகண் - அச்சம், தரித்திரம்,  
 துன்பம், நோய்  
 உறுக்கல் - படத்தல், குதித்தல்,  
 கோபம், சினக்குறிப்பு, வியங்  
 கோண்முற்று  
 உறுதல் - சேர்தல், வருதல்  
 உறுதி - கல்வி, நன்மை, வலி,  
 வினைமுற்று  
 உறுதியர் - தாதர்  
 உறுத்தல் - ஒற்றுதல், பயத்தல்,  
 வருவித்தல்  
 உறுத்தை - அணில், வினைமுற்று  
 உறுபு - செறிவு, பாலையாழ்த்  
 திறம், மிகுதி, வினையெச்சம்  
 உறுப்படக்கி - ஆமை

உறுப்பு - அவயவம், உடல், துறுவல், நெருக்கம், மரக்கொம்பு, மிகுதி  
 உறுமல் - உறுமுதல், எழும்பல், வியங்கோண்முற்று  
 உறுமி - ஓர் பறை, வினையெச்சம்  
 உறுவர் - முனிவர்  
 உறுவல் - உறுவேனென்னு முற்று, துன்பம்  
 உறுவன் - அருகன், முனிவன், வினைமுற்று  
 உறுவை - ஓளவை முதலிய பெண்பாநால்வருளொருத்தி, வினைமுற்று  
 உறை - ஆடை அழுக்ககற்றுநீர், இடம், இரை, உயர்ச்சி, உறையென்னேவல், ஓரிலக்கக் குறிப்பு, காரம், நீளம், படைக்கூடு, பண்டம், பெய்யுறை, பாலிடுபிரை, மருந்து, மழை, மழைத்துளி, வாழ்நாள், விலங்குணவு, வினைமுற்று, வெண்கலம்  
 உறைதல் - தோய்தல், வசித்தல்  
 உறைத்தல் - கார்த்தல்  
 உறைத்துளி - மழைத்துளி  
 உறைப்பு - காரம், கொடுமை  
 உறையுள் - உறைகாலம், ஊர்ப்பொது, நாடு, மருதநிலத்தார், மக்கப்படுக்கைவீடு  
 உறையூர் - சோழனூர், மருதநிலத்தார்  
 உற்கம் - கடைக்கொள்ளி, தீத்திரள்  
 உற்குரோசம் - நீர்வாழ் பறவை  
 உற்கை - கடைக்கொள்ளி, விண்மீன், விண்வீழ்கொள்ளி  
 உற்சவம் - திருவிழா  
 உற்சாகம் - ஊக்கம், முயற்சி  
 உற்பத்தி - பிறப்பு  
 உற்பலம் - கருநெய்தல், செங்குவளை  
 உற்பவம் - பிறப்பு  
 உற்பாதம் - கொடுமை

உற்றபண்புரைப்போர் - தூதர்  
 உற்றார் - உறவோர்  
 உன்மத்தம் - ஊமத்தை, மயக்கம்  
 உன்னம் - அன்னப்புள், நினைவு, நீர் வாழ்பறவைப்பொது, மனம்  
 உன்னல் - நினைத்தல், வியங்கோண் முற்று  
 உன்னி - குதிரை, வினையெச்சம்

## ஊ

ஊ - ஊன், ஓரெழுத்து  
 ஊகம் - குரங்கு, நினைவு, புலி  
 ஊக்கம் - உயர்ச்சி, உள்ளமிகுதி, உற்சாகம், முயற்சி, வலி  
 ஊக்கல் - ஏறுதல், வியங்கோண் முற்று  
 ஊங்கு - மிகுதி  
 ஊசல் - அசைதல், ஊஞ்சல்  
 ஊசி - இழைவாங்கி, எழுத்தாணி  
 ஊஞ்சல் - ஊசல்  
 ஊடல் - கலவியிற் பிணங்கல், வியங்கோண்முற்று  
 ஊட்டம் - உண்டி  
 ஊட்டல் - உண்பித்தல், விலங்கின் கன்றுண்ணல், வியங்கோண் முற்று  
 ஊட்டி - உணவு, பறவையுணவு, மழை, மிடறு, வினையெச்சம்  
 ஊணம் - ஓர் தேயம்  
 ஊணர் - ஊணதேயத்துள்ளோர், பேருண்டியுண்போர்  
 ஊண் - இசை, சோறு  
 ஊதல் - ஆரவாரம், சாற்று வீங்கல், வியங்கோண்முற்று  
 ஊதிகை - முல்லைக்கொடி  
 ஊதியம் - இலாபம், கல்வி  
 ஊதை - காற்று, குளிக்காற்று, வினைமுற்று  
 ஊத்தை - ஊன்

ஊமன் - ஊமை, கூகை  
 ஊமை - ஊமன்  
 ஊரல் - ஊரிஞ்சல், ஊர்தல்,  
 கிளிஞ்சில், வியங்கோண்முற்று  
 ஊரன் - மருதநிலத் தலைவன்  
 ஊராண்மை - மிக்கசெயல்  
 ஊரி - இளமை, சங்கு, மேகம்  
 ஊரு - அச்சம், தொடை  
 ஊருணி - ஊரடுத்த குளம்  
 ஊர் - ஊரென்னேவல், ஊர்  
 ஊர்கோள் - சூரியனைச் சூழத்  
 தோன்றும் வட்டம்  
 ஊர்ச்சம் - கார்த்திகை மாதம்  
 ஊர்தல் - ஊருதல், செலுத்தல்,  
 பரத்தல்  
 ஊர்தி - எருது, குதிரை, சிவிகை,  
 தேர், யானை, பண்டி முதலிய  
 வாகனங்கள், வினைமுற்று  
 ஊழல் - நரகம், வியங்கோண்  
 முற்று  
 ஊழி - உறைகாலம், பூமி, யுக  
 முடிவு  
 ஊழித்தி - வடவாநிலம்  
 ஊழ் - ஊழ்த்தலைச்செய்யெ  
 னேவல், குணம், பகை, பழமை,  
 முறை, வெயில்  
 ஊழ்த்தல் - ஊன், செவ்வி, நினை  
 தல், பதனழிவு, புலால், மடித்தல்  
 ஊழ்த்துணை - மனைவி  
 ஊளன் - ஆணரி  
 ஊறல் - ஊறுதல், வியங்கோண்  
 முற்று  
 ஊறு - இடையூறு, ஊறென்  
 னேவல், கொலை, தீண்டல்,  
 தீமை  
 ஊறுகோள் - கொலை  
 ஊறுநீர் - ஊற்றுநீர்  
 ஊற்றம் - அசைவின்றி நிற்கல்,  
 அறிவுடைமை ஆற்றல், பற்றுக்  
 கோடு, புகழ்  
 ஊற்றல் - பெய்தல், வியங்கோண்  
 முற்று

ஊற்றால் - உரோகணி நாள்,  
 ஊற்றால்  
 ஊற்று - ஊற்றென்னேவல்,  
 ஊன்றுகோல், நீருற்று  
 ஊற்றுக்கோல் - ஊன்றுகோல்  
 ஊனம் - ஈனம், குறைபாடு  
 ஊனன் - குறைவுள்ளோன்  
 ஊன் - தசை  
 ஊன்றல் - தள்ளல், சார்தல்,  
 நட்பு, வியங்கோண்முற்று  
 ஊன்றி - பாம்பு, வினையெச்சம்

எ

எ - ஓரெழுத்து, வினா (உ-ம்:  
 எக்கொற்றன், எவன்)  
 எனினம் - எனின்  
 எனின் - அன்னம், சுவரிமா,  
 செம்மரம், நாய், நீர்நாய்,  
 புளிமா, புளியமரம்  
 எக்கர் - சொரிதல், மறைத்த  
 சொல்  
 எக்கல் - ஏறுதல், பொருதல், வியங்  
 கோண்முற்று  
 எக்கமுத்தம் - இறுமாப்பு  
 எக்களித்தல் - மிகமகிழ்ச்சி  
 எஃகம் - எறியாயுதம், கைவேல்,  
 சக்கரம்  
 எஃகல் - ஏறுதல், வியங்கோண்  
 முற்று  
 எஃகு - ஆயுதப்பொது, உருக்கு,  
 எகுகென்னேவல், கூர்மை  
 எங்கு - எவ்விடம்  
 எசம் - நரம்பு  
 எச்சம் - எச்சில், குறைபாடு, சேடம்,  
 மகன், மகன், யாகம்  
 எஞ்சல் - குறைதல், வியங்கோண்  
 முற்று  
 எடுத்தல் - எடுக்குதல்  
 எடுப்பல் - எடுத்தல், தூங்கி  
 னோரையெழுப்பல், வியங்  
 கோண்முற்று, வினைமுற்று



எடுப்பு - எடுக்கை, எடுப்பென்  
 நேவல், இறுமாப்பு  
 எட்டர் - மங்கலப்பாடகர்  
 எட்டல் - தாவுதல், வியங்கோண்  
 முற்று  
 எட்டி - ஓர்சாதி, காஞ்சிரமரம்,  
 வினையெச்சம்  
 எட்டியர் - செட்டிகள், வைசியர்  
 பொது  
 எட்டினர் - சினேகிதர்  
 எட்டு - ஆசை, எட்டென்னேவல்,  
 ஓரெண்  
 எட்டுதல் - தாவுதல்  
 எண் - எண்ணிக்கை, எண்  
 ணென்னு மேவல், எளிமை,  
 எள், கணக்கு, சோதிடநூல்,  
 வரையறை, வலி, விசாரம்  
 எண்கணன் - பிரமன்  
 எண்காற்பறவை - சரபம்  
 எண்கு - கரடி  
 எண்குணன் - அருகன், கடவுள்,  
 சிவன்  
 எண்சிறப்புள்ளோன் - அருகன்  
 எண்டோளன் - சிவன்  
 எண்டோளி - காளி, தூர்க்கை  
 எண்ணம் - குறிப்பு, மதிப்பு  
 எண்ணர் - மந்திரிகள்  
 எண்ணலர் - பகைவர்  
 எண்ணல் - குறித்தல், தேர்ச்சி,  
 மதித்தல், வியங்கோண்முற்று  
 எண்ணில் கண்ணுடையோன் -  
 புத்தன்  
 எண்மை - எளிமை  
 எதிருன்றல் - எதிரல், வியங்கோண்  
 முற்று  
 எதிர் - எதிரென்னேவல், ஒப்பு,  
 முன்  
 எதிர்தல் - தோன்றல், மலைதல்,  
 மாறுபாடு  
 எதிர்த்தல் - அலைத்தல்,  
 எதிர்த்தல்  
 எதிர்ந்தோர் - பகைவர்

எதிர்ப்பு - எதிர்த்தல்  
 எது - யாது  
 எந்திரம் - சூத்திரம், தேர்,  
 மதிலுறுப்பு  
 எந்தை - என் தந்தை  
 எம்பர் - எவ்விடம்  
 எம்பி - தம்பி  
 எம்மை - எப்பிறப்பும்  
 எயில் - ஊர்ப்பொது, திரிபுரம்,  
 மதில்  
 எயிறு - பல், யானைக்கொம்பு  
 எயிற்றியர் - பாலை நிலப்  
 பெண்கள்  
 எயினர் - பாலைநில மக்கள்,  
 வேடர்  
 எய் - அம்பெய்யென்னேவல்,  
 முட்பன்றி  
 எய்தல் - அடைதல், அம்பெய்தல்  
 எய்த்தல் - இளைத்தல்  
 எய்யாமை - அறியாமை  
 எரி - எரியென்னேவல், கேட்டை  
 நாள், தீ, நரகம், புநர்பூசம்  
 எரிக்கலகாம்போதி - ஓரிராகம்  
 எரிசனம் - நரகர்  
 எரிதல் - எரியல்  
 எரித்தல் - எரியச்செய்தல்  
 எரிநாள் - கார்த்திகைநாள்  
 எரிப்பு - எரித்தல்  
 எரிப்புறம் - நரகம்  
 எரிமுகி - சேங்கோட்டைமரம்  
 எரியல் - எரிதல், வியங்கோண்  
 முற்று  
 எரிவனம் - சுடுகாடு  
 எரிவு - எரிதல்  
 எரு - உரம்  
 எருக்கல் - கொல்லல், சுமத்தல்,  
 வியங்கோண்முற்று, வெட்டல்  
 எருக்கு - எருக்கென்னேவல், ஓர்  
 செடி  
 எருது - இடபவிராசி, எருது  
 எருத்தம் - பிடர்  
 எருந்து - உரல், கிளிஞ்சில்

எருமணம் - செங்குவளை  
 எருமை - எருமை  
 எருமையூர்தி - நமன்  
 எருவை - உதிரம், கழுசு,  
 கழுதை, கொறுக்கை,  
 கோரை, செம்பு, யானை  
 எலி - எலி, பூரநாள்  
 எலு - கரடி  
 எலுநன் - சோழன்  
 எலுமிச்சை - எலுமிச்சை  
 எலுவன் - தோழன்  
 எல் - இகழ்ச்சிக்குறிப்பு, இரவு,  
 ஒலி, சூரியன், பகல், வெயில்  
 எல்லரி - கைமணி  
 எல்லாம் - முழுதும்  
 எல்லி - இராத்திரி, சூரியன்  
 எல்லை - அளவு, கூப்பிடு தூரம்,  
 சூரியன், நாள், முடிவு  
 எல்லையின்மை - அளவின்மை  
 எல்லோ - அதிசயவிரக்கச்சொல்  
 எல்லை - காலம், நாள்  
 எவண் - எவ்விடம்  
 எவன் - ஐயக்கிளவி, யாது, யார்,  
 யாவன்  
 எவையும் - எல்லாம்  
 எவ் - எவை  
 எவ்வம் - தனிமை, தீராத நோய்,  
 துன்பம்  
 எவ்வனம் - மதர்த்தல்  
 எழல் - எழும்பல், வியங்கோண்  
 முற்று  
 எழால் - யாழ்நரம்பினோசை,  
 வியங்கோண்முற்று  
 எழினி - கடையெழுவள்ளலி  
 லொருவன், மேகம்  
 எழில் - அழகு இளமை, வண்ணம்,  
 வலி  
 எழினி - இடைச்சீலை, திரைச்  
 சீலை  
 எழு - எழுவென்னேவல், கம்பம்,  
 வளைதடி  
 எழுகை - எழுதல்

எழுதல் - எழல், எழுதுதல்  
 எழுதாக்கிளவி - வேதம்  
 எழுத்தாளர் - அறிஞர்  
 எழுநா - நெருப்பு  
 எழுபவம் - உயர்பிறப்பு, எழு  
 பிறப்பு  
 எழுமை - உயர்ச்சி, எழுபிறப்பு  
 எழுவாயெழுஞ்சனி - மகநாள்  
 எழுவாய் - ஆதி, வினைமுற்று  
 எளிஞர் - எளியர்  
 எளிமை - தளர்வு, தனிமை  
 எளியர் - தரித்திரர்  
 எள் - எள், எள்ளென்னேவல்  
 எள்கல் - நிந்தித்தல், வியங்கோண்  
 முற்று  
 எள்ள - உவமைச்சொல், வினை  
 எச்சம்  
 எள்ளல் - நகைத்தல், நிந்தை, வியங்  
 கோண்முற்று  
 எறிதல் - அடித்தல், குத்தல்,  
 வெட்டல்  
 எறித்தல் - ஒளிவீசல்  
 எறிமணி - சேமக்கலம்  
 எறும்பி - யானை  
 எறுழி - பன்றி  
 எறுழ் - தடி, தண்டு, தூண், வலி  
 எற்றல் - அடித்தல், அறுத்தல்,  
 எறிதல், குத்தல், கொல்லல்,  
 வியங்கோண்முற்று, வெட்டல்  
 எற்றித்தல் - இரங்கல்  
 எற்று - இரக்கக்குறிப்பு,  
 எத்தன்மைத்து, எறிதல்,  
 எற்றென்னேவல்  
 எற்றுதல் - எறிதல், புடைத்தல்  
 எற்றோ - அதிசயவிரக்கச்சொல்,  
 இரக்கச்சொல்,  
 எத்தன்மைத்தோ  
 எனாது - எனது  
 எனைத்து - எவ்வளவு  
 என் - இகழ்ச்சிக்குறிப்பு, இடைச்  
 சொல், ஐயக்கிளவி  
 என்பு - எலும்பு, புல்

என்று - எந்நான், சூரியன்  
 என்றும் - எப்பொழுதும்  
 என்றாழ் - சூரியன், வெயில்  
 என்ன - உவமைச்சொல், எத்  
 தன்மைய  
 என்னே - என்னோ  
 என்னை - என்  
 என்னோ - அஞ்சியவிரக்கச்சொல்,  
 இரக்கச் சொல், ஐயக்கிளவி

ஏ

ஏ - இசைநிறைச்சொல், ஈற்றசைச்  
 சொல், எண்ணின் குறிப்பு,  
 ஒரெழுத்து, தேற்றக் குறிப்பு,  
 பாணம், பிரிவின் குறிப்பு,  
 வினாக் குறிப்பு  
 ஏகதந்தன் - விநாயகன்  
 ஏகதேவன் - கடவுள், புத்தன்  
 ஏகம் - ஒன்று, தனிமை  
 ஏகல் - உயர்ச்சி, நடத்தல், போகல்,  
 வியங்கோண்முற்று  
 ஏகவேணி - முதேவி  
 ஏகன் - கடவுள், சிவன்  
 ஏகாசம் - உத்தரீயம், மேற்கொள்  
 போர்வை  
 ஏகாந்தம் - தனித்திருக்குமிடம்  
 ஏகாலியர் - வண்ணார்  
 ஏகி - கைம்பெண், வினையெச்சம்  
 ஏக்கம் - ஏங்கல்  
 ஏங்கல் - அழுதல், இரங்கல்,  
 ஒளித்தல், மயிற்சூரல்,  
 வியங்கோண்முற்று  
 ஏசல் - ஏசுதல், பழமொழி, வியங்  
 கோண்முற்று  
 ஏசாதவர் - தேவர்  
 ஏசி - கிளி, வினையெச்சம்  
 ஏசு - ஏசென்னேவல், குற்றம்  
 ஏசும - சீலை, தென்னமரம்,  
 பலகை, பனைமரம், பூவிதழ்  
 ஏசல் - சுருத்து

ஏடன் - செவிடன், தோழன்  
 ஏடா - தோழன் முன்னிலை  
 ஏடி - தோழி முன்னிலை  
 ஏடு - கண்ணிமை, பனையேடு,  
 பூவிதழ்  
 ஏட்டை - ஆசை, தளர்வு  
 ஏணம் - நிலைபெறுதல், எலும்பு,  
 மான், மான்றோல், வலி  
 ஏணி - எல்லை, ஏணி, நாடு,  
 மான்கன்று  
 ஏண் - நிலையுடமை, வலி  
 ஏதம் - குற்றம், கேடு, துன்பம்  
 ஏதர் - குற்றமுடையோர்  
 ஏதி - ஆயுதப்பொது, வாள்  
 ஏதிலார் - அயலோர்  
 ஏதில் - அயல்  
 ஏது - காரணம், யாது  
 ஏத்தல் - துதித்தல், வியங்கோண்  
 முற்று  
 ஏந்தல் - அரசன், உயர்ச்சி, ஏந்து  
 தல், பெருமை, பெருமையிற்  
 சிறந்தோர், மலை, வியங்  
 கோண்முற்று  
 ஏமகூடம் - அட்டமலையிற்  
 பொன்மலை  
 ஏமம் - இரா, இன்பம், உன்மத்தம்,  
 களிப்பு, காவல், திரைச்சீலை,  
 புதையல், பொன், விபூதி  
 ஏமாப்பு - சுருத்து, மிகுகளிப்பு  
 ஏமி - உடநிகழ்வான்  
 ஏமுறல் - ஏமாப்புறம், வியங்  
 கோண்முற்று  
 ஏய்தல் - பொருந்தல்  
 ஏய்த்தல் - உவமித்தல்  
 ஏய்ப்பு - உவமைச்சொல் (உ-ம்:  
 முத்தேய்ப்பு ஒளிர்முறுவல்),  
 வினையெச்சம்  
 ஏய்ப்பு - ஏய்த்தல்  
 ஏரகம் - சுப்பிரமணியபிரதானத்  
 தலமாறிலொன்று  
 ஏரண்டம் - ஆமணக்கு  
 ஏரம்பன் - விநாயகன்

ஏரல் - கிளிஞ்சில்  
 ஏராண்மை - உழவு  
 ஏராளர் - உழுநர்  
 ஏரி - குளம், புநர்பூசம்  
 ஏரின்வாழ்நர் - பூவைசியர்  
 ஏர் - அழகு, உழுமாடு,  
 ஏர்தொழிலர் - பூவைசியர்  
 ஏர்பு - எழுச்சி  
 ஏவம் - மயிர்ச் சார்ந்து, வாசனைப்  
 பண்டம்  
 ஏவல் - இயலல், வியங்கோண்  
 முற்று  
 ஏவா - தோழிமுன்னிலை  
 ஏவாமை - கூடாமை, தகாமை  
 ஏவி - கள்  
 ஏலுதல் - பொருந்தல்  
 ஏலுநன் - சோழன்  
 ஏல்வை - குளம், வினைமுற்று  
 ஏவல் - ஆணை செலுத்தல், வியங்  
 கோண்முற்று  
 ஏவு - அம்பு, செலுத்தென்னேவல்,  
 வருத்தம்  
 ஏழகம் - செம்மறிக்கடா, துரு  
 வாட்டேறு  
 ஏழை - அறிவில்லான், தரித்திரன்  
 பெண்  
 ஏழ் - ஓரெண்  
 ஏழ்பரியோர் - சூரியன்  
 ஏளனம் - அவமதிச்சிரிப்பு, நீக்கல்  
 ஏறங்கோட்பறை - முல்லை,  
 நிலப்பறை  
 ஏறல் - ஏறுதல், வியங்கோண்  
 முற்று  
 ஏறாளர் - படைவீரர்  
 ஏறு - அச்சவினிநாள், இடபவி  
 ராசி, இடி, எருது, எருமை,  
 கவரி, சங்கு, சுறா, பசு,  
 பன்றி, புல்வாய், மரை, மானி  
 வற்றினாண், ஏறென்னேவல்,  
 விலங்கேற்றின்பொது  
 ஏறுழவர் - படைவீரர்  
 ஏறுர்ந்தோன் - சிவன்

ஏற்பு - இரப்பு, பொருந்தல்  
 ஏற்போர் - இரப்போர்  
 ஏற்றம் - ஏற்றமரம், புகழ், மிகுதி,  
 மேன்மை  
 ஏற்றல் - அடுக்குதல், இரத்தல்,  
 உணர்த்தல், எதிர்த்தல், எழுப்  
 பல், கொள்ளல், வியங்கோண்  
 முற்று  
 ஏற்றுவாகனன் - சிவன்  
 ஏனம் - எழுத்தின் சாரியை,  
 ஓலைக்குடை, பன்றி, பாவம்  
 ஏனல் - சுதிர், செந்தினை, தினைப்  
 புளம், பைந்தினை  
 ஏனாதி - தந்திரி, நாவிதன், மந்திரி,  
 மறவன்  
 ஏனை - மலங்குமீன், மற்று

## ஐ

ஐ - அரசன், அழகு ஆசான்,  
 இரண்டனுருபு (உ-ம்:  
 அறத்தைச் செய்தான்)  
 இருமல், ஓரெழுத்து, கடவுள்,  
 கோழை, சாரியை, (உ-ம்:  
 ஏற்றினோடேற்றை), சுவாமி,  
 நுண்மை, யானைப்பாகன்  
 தட்டுமோசை  
 ஐங்கணைக்கிழவன் - மன்மதன்  
 ஐங்கரற்கிளையோன் - முருகன்,  
 வீரபத்திரன்  
 ஐங்கரன் - விநாயகன்  
 ஐந்தருநாதன் - இந்திரன்  
 ஐந்தானம் - மிருகசீரிடம்  
 ஐந்திணை - அன்புடைக்காமம்,  
 ஐந்நிலம்  
 ஐந்திரம் - இந்திரவியாகரணம்  
 ஐந்திரி - கிழக்கு  
 ஐப்பசி - அச்சவினிநாள், ஐப்பசி  
 மாதம்  
 ஐமீன் - அத்தநாள்  
 ஐமுகன் - சிவன்

ஐமை - அடர்பு, கூட்டம்  
 ஐம்பால் - ஐம்பகுதி, பெண்மயிர்  
 ஐயம்புலத்தடங்கான் - கடவுள்  
 ஐம்புலம்வென்றோர் - முனிவர்  
 ஐயங்கவினம் - புதுவெண்ணெய்  
 ஐயம் - இரப்போர்கலம், சந்தேகம்,  
 பிச்சை  
 ஐயர் - பார்ப்பார், முனிவர்,  
 வானோர்  
 ஐயவி - சுடுகு  
 ஐயன் - உபாத்தியாயன்,  
 ஐயனார், குரு தந்தை,  
 மூத்தோன்  
 ஐயெனல் - விரைவின் குறிப்பு  
 ஐயை - காளி, தலைவி,  
 தவப்பெண், தூர்க்கை,  
 பார்வதி, மகன்  
 ஐயோ - அநிசய விரக்கச் சொல்,  
 இரக்கச் சொல்  
 ஐவகைப்பொன் - பஞ்சலோகம்  
 ஐவனம் - மலைநெல்  
 ஐவிரல் - அத்தநாள்

ஒ

ஒகரம் - ஒரெழுத்து, மயில்  
 ஒக்கம் - உயர்ச்சி, ஊர், எழுஉதல்  
 ஒக்கல் - இடைப்பக்கம், உறவு,  
 ஒத்தல், குடி, மூட்டுதல்,  
 வியங்கோண்முற்று  
 ஒக்குதல் - கொப்பளித்தல், பிற்பட  
 விடல்  
 ஒசிதல் - அசைதல், ஒடிதல்,  
 முறிதல்  
 ஒசித்தல் - அசைத்தல், ஒடித்தல்,  
 முறித்தல்  
 ஒடிசில் - கவண்  
 ஒடிதல் - முறிதல்  
 ஒடித்தல் - ஒடித்தல், ஒளி செய்தல்  
 ஒடு - ஒடுக்கூடி, ஓர்மரம், மூன்ற

ஐருபு (உ-ம்: கொடியோடு  
 துவக்குண்டான்)  
 ஒடுக்கம் - அடக்கல், பதுங்கல்,  
 முடிவு  
 ஒடுங்கல் - அடங்கல், ஒதுங்கல்,  
 பதுங்கல், வியங்கோண்முற்று  
 ஒடுங்கி - ஆமை, வினையெச்சம்  
 ஒட்டகம் - ஒட்டை  
 ஒட்டம் - ஒடு, தோண்டலளவைத்  
 திடர், பந்தயம், வினைமுற்று  
 ஒட்டல் - உடன்படல், வியங்  
 கோண்முற்று  
 ஒட்டார் - பகைவர்  
 ஒட்டியம் - ஓர் தேசம்  
 ஒட்டு - ஒட்டென்னேவல், படை  
 வகுப்பு  
 ஒட்டுநர் - மித்திரர்  
 ஒட்டை - ஒட்டகம், வினைமுற்று  
 ஒட்டம் - முதுக்குறைவு  
 ஒண்டன் - ஆணரி  
 ஒண்ணல் - பொருந்தல், வியங்  
 கோண்முற்று  
 ஒண்மை - அழகு அறிவு, ஒழுங்கு  
 நன்மை, மிகுதி  
 ஒதி - உதிரமரம்  
 ஒதுக்கம் - நடை, மறைவு  
 ஒதுக்கல் - ஒதுங்கச்செய்தல், வியங்  
 கோண்முற்று  
 ஒதுங்கல் - நடத்தல், பதுங்கல்,  
 வியங்கோண்முற்று  
 ஒத்தபண்புரைப்போர் - தூதர்  
 ஒத்தல் - ஒத்துதல், ஒப்பு, நடு,  
 பொருந்தல், வியங்கோண்  
 முற்று  
 ஒத்தறுத்தல் - தாளம்போடல்  
 ஒப்ப - உவமையுருபு, வினை  
 யெச்சம்  
 ஒப்பனை - அலங்காரத்தல், அலங்க  
 காரம்  
 ஒப்பு - அழகு, உவமை, ஒப்பென்  
 னேவல், பொருந்தல்  
 ஒப்புரவு - முறைமை

ஒய்யல் - செலுத்தல்  
 ஒய்யெனல் - மந்தக்குறிப்பு  
 ஒருகுடி - தாயத்தார்  
 ஒருங்கல் - அடங்கல், கேடு, வியங்  
 கோண்முற்று  
 ஒருங்கு - அடக்கம், எல்லாங்கூடி  
 நிறறல், ஒருக்கென்னேவல்  
 ஒருசிறை - ஒதுக்கிடம்  
 ஒருத்தல் - எருமை, கரடி, கவரி,  
 பன்றி, புலி, புல்வாய், மரை,  
 மான், யானை இவற்றினாண்,  
 விலங்கேற்றின்பொது  
 ஒருபவம் - ஒருபிறப்பு  
 ஒருமரம் - செம்மரம்  
 ஒருமித்தல் - ஒன்றுபடல்  
 ஒருமை - ஒரு பிறப்பு, ஒற்றுமை,  
 தனிமை  
 ஒருவந்தம் - ஒற்றுமை, சம்பந்தம்,  
 தனித்திருக்குமிடம்  
 ஒருவு - ஆடு, ஒருவென்னேவல்  
 ஒருவுதல் - நீங்கல்  
 ஒலி - ஆரவாரம், இடி, ஒலியென்  
 னேவல், ஒசை, காற்று  
 ஒலியல் - ஆறு, சீலை, தெரு தோல்,  
 பூமாலை, வியங்கோண்முற்று  
 ஒல் - ஒல்லென்னேவல், முடி  
 விடம்  
 ஒல்கல் - குழைதல், தளர்தல்,  
 துவளல், வியங்கோண்முற்று  
 ஒல்லல் - இயலல், வியங்கோண்  
 முற்று  
 ஒல்வாமை - இசுத்தல், இயலாமை,  
 வெறுப்பு  
 ஒல்லார் - பகைவர்  
 ஒல்லுநர் - நூலாரையுணர்வோர்,  
 மித்திரர்  
 ஒல்லெனல் - அநுகரணவோசை  
 ஒல்லை - கடுப்பு, கால்விரைவு, சிறு  
 பொழுது, சீக்கிரம், பழமை,  
 வினைமுற்று  
 ஒல்வாமை - பொருந்தாமை  
 ஒழிதல் - சாத்தல், தவிர்தல்

ஒழித்தல் - எழுச்சி, கொல்லல்  
 ஒழிவு - ஒழிகை  
 ஒழுகல் - உயர்ச்சி, ஒழுகுதல்,  
 ஒழுக்கம், நீர் முதலியவோடல்,  
 நீளம், முறையாக நடத்தல்,  
 வியங்கோண்முற்று  
 ஒழுகை - ஒழுகல், பண்டி, வினை  
 முற்று  
 ஒழுக்கம் - உயர்ச்சி, எழுச்சி, குலம்,  
 நடை, பண்பு, முறைமை, வழி  
 ஒழுக்கல் - எழுச்சி, ஒழுகுவித்தல்,  
 வியங்கோண்முற்று

ஒ

ஒ - அதிசயவிரக்கச்சொல்,  
 இரக்கச் சொல், ஒரெழுத்து,  
 மடையடைக்குங்கதவு, வினா  
 (உ-ம்: சாத்தனோ)  
 ஒகை - உவகை  
 ஒங்கல் - அரசன், உயர்ச்சி, எழுச்சி,  
 சக்திபண்ணல், மரக்கலம்,  
 மலை மூங்கில், மேடு, யானை,  
 வியங்கோண்முற்று  
 ஒசனித்தல் - பறவைச் சிறகடித்தல்  
 ஒசை - ஒலி, சீர்த்தி, வாழை  
 ஒச்சல் - எறிதல், ஒட்டல், செலுத்  
 தல், வியங்கோண்முற்று  
 ஒடதி - ஒருகாற்காய்த்துப் படு  
 மரம், கொடி  
 ஒடம் - நீர்மேலோடுமோடம்  
 ஒடல் - அச்சக்குறிப்பு, ஒடல்,  
 வியங்கோண்முற்று  
 ஒடு - ஒடு, ஒடென்னேவல்,  
 நீளுதல், வேற்றுமையுருபு  
 (உ-ம்: சாத்தனோடு)  
 ஒடை - அகழி, ஓர்கொடி, ஓர்  
 மரம், குளம், நெற்றிப்பட்டம்,  
 மலைவழி, யானை நுதற்  
 பட்டம், வினைமுற்று

ஒட்டம் - உதடு, ஒடுமோட்டம்,  
தோல்வி  
ஒட்டல் - செலுத்தல், வியங்  
கோண்முற்று  
ஒணம் - ஆறு, திருவோணம்  
ஒதம் - கடல், கடற்றிரை,  
வெள்ளம்  
ஒதல் - சொல்லல், படித்தல்,  
வாசித்தல், வியங்கோண்முற்று  
ஒதனம் - உண்டி, சோறு  
ஒதன்மை - ஒதற்றன்மை, பாடல்  
ஒதி - அறிவு, இடங்கழிமை, ஒந்தி,  
கல்வி, ஞானம், பூனை, பெண்  
மயிர், மலை, வினையெச்சம்  
ஒதிமமுயர்த்தோன் - பிரமன்  
ஒதிமம் - அன்னம், கவரிமா, மலை  
ஒதுதல் - சொல்லுதல்  
ஒதுவான் - ஆசான், படிப்பவன்  
ஒதுவித்தல் - படிப்பித்தல்  
ஒதை - ஒலி, பேரொலி, மதிலுண்  
மேடை, மதில், வினைமுற்று  
ஒத்தி - ஒந்தி  
ஒத்து - ஒரினப்பொருளையொரு  
வழி வைத்திருக்குமியல், வேதம்  
ஒத்துரைப்போர் - பொருந்தச்  
சொல்வோர்  
ஒந்தி - ஒணான்  
ஒம்பொடி - திருநீறு  
ஒமம் - ஒர் பூடு, யாகம்  
ஒமான் - ஒந்தி  
ஒமை - ஒர் மரம்  
ஒம்படை - காவல்  
ஒம்பல் - பாதுகாத்தல், வியங்  
கோண்முற்று  
ஒய்தல் - ஒழிதல், தளர்தல்  
ஒய்வு - சாதல், தளர்வு, முடிதல்  
ஒரம் - பக்கவாதம், விளிம்பு  
ஒரி - ஆணரி, ஆண்மயிர், ஆண்  
முசு, காளிவாகனம், கிழநரி,  
புறமயிர், விலங்கேற்றின்பொது  
ஒரும் - அசைச்சொல் (உ-ம்:

செயற்பாலதோரு மறனே),  
பெயரெச்சம், வினைமுற்று  
ஒரை - இராசிப்பொது, கலன்  
கள், சமயம், தோழி, மகளிர்  
கூட்டம், மாதர் விளையாடுங்  
களம், விளையாட்டு, வினை  
முற்று  
ஒர்குடிமணாளன் - சகலன்  
ஒர்தல் - ஆராய்தல்  
ஒர்ப்பு - கரும முடிக்குந் துணிவு,  
பொறுமை  
ஒலம் - ஒலி, கடல், பாம்பு  
ஒலை - ஒலி, தாழையோலை,  
தென்னோலை, பனையோலை  
ஒலைதீட்டும்படை - எழுத்தாணி  
ஒல் - ஒலித்தல்  
ஒவர் - கம்மாளர், பாடற்கீழ்  
மக்கள்  
ஒவல் - ஒழிதல், வருந்தல், வியங்  
கோண்முற்று  
ஒவியம் - சித்திரம்  
ஒவியர் - சித்திரக்காரர்  
ஒளி - ஒழுங்கு, யானைக்கூடம்  
ஒனம் - எழுத்தின்சாரியை

### ஒள

ஒளதாரியன் - வரையாது கொடுப்  
போன்  
ஒளவியம் - அழுக்காறு  
ஒளவை - தவப்பெண், தாய்,  
திருவள்ளுவர் சோதரி

### க

ககபதி - கருடன்  
ககம் - அம்பு, பறவை  
ககனம் - ஆகாயம், காடு, படை  
ககுபம் - திசை, மருதமரம்  
கக்கல் - சத்திபண்ணல், வியங்  
கோண்முற்று

கல்க - காற்பலம்  
 கங்கணம் - கடகம், வளை  
 கங்கபத்திரம் - அம்பு, பருந்திறகு  
 கங்கம் - சீப்பு, தீப்பொறி, பருந்து  
 கங்காதரன் - சிவன்  
 கங்காளம் - முழுவெலும்பு  
 கங்காளன் - சிவன்  
 கங்காளி - காளி  
 கங்கு - கருந்தினை, பருந்து  
 வயலின்வரம்பு, வரம்பின்  
 பக்கம்  
 கங்குல் - இரா, இருள், பரணிநாள்  
 கங்கை - ஓராறு, சிவன் மனைவி  
 கங்கைபற்றோன் - முருகன்,  
 விநாயகன், வீட்டுமாசாரி  
 கங்கைமைந்தன் - வீட்டுமாசாரி  
 கங்கைவேணியன் - சிவன்  
 கசடு - ஐயம், குற்றம், தழுப்பு, மாசு  
 கசம் - ஓரளவு, கயம், யானை  
 கசரிபு - சிங்கம்  
 கசற்பம் - மஞ்சள்  
 கசிதம் - துடுப்பு, பதித்தல், பூச்சு  
 கசிதல் - அழுதல்  
 கசிவு - அழுகை, அன்பு, வருத்தம்,  
 வெயர்வை  
 கசை - கவசம், குதிரைச் சம்மட்டி  
 கச்சகம் - குரங்கு  
 கச்சம் - ஆமை  
 கச்சம் - அளவு, கடன், குதிரை  
 யங்கவடி, துணிவு, மரக்கால்,  
 முன்றாணை, யானைக்கழுத்திடு  
 கயிறு வார்  
 கச்சளம் - இருள், கண்ணிலிடு மை  
 கச்சி - காஞ்சிபுரம்  
 கச்சு - முவைக்கட்டு  
 கச்சை - கயிறு, கவசம், தழுப்பு,  
 யானை கட்டுங்கயிறு  
 கச்சைக்கொடியோன் - கன்னன்  
 கச்சோணி - வாசனைப்பண்டம்  
 கச்சோதம் - மின்மினி  
 கஞறம் - கள்  
 கஞறல் - எழுச்சி, கடுப்பு, சினக்

குறிப்பு, நெருங்கல், பொலிவு  
 மிகுதி  
 கஞன்றல் - எழுச்சி  
 கஞ்சகம் - கச்சவிடுந்தலைப்பு,  
 முன்றாணை  
 கஞ்சகாரர் - கன்னார்  
 கஞ்சம் - அப்ப வர்க்கம், கஞ்சா,  
 கைத்தாளம், தாமரை, நீர்,  
 வஞ்சம், வெண்கலம்  
 கஞ்சாட்டம் - வலியான் குருவி  
 கஞ்சனம் - கரிக்குருவி, கண்ணாடி  
 கைத்தாளம், வலியான்  
 கஞ்சனை - கண்ணாடி, கலசப்  
 பாணை  
 கஞ்சா - கஞ்சா, கள்  
 கஞ்சி - கஞ்சி, காஞ்சி  
 கஞ்சிகை - இரத்தினச்சிவிகை,  
 சீலை, திரைச்சீலை  
 கஞ்சகம் - சட்டை  
 கஞ்சகன் - வயிரவன்  
 கஞ்சகி - காவலன், சட்டை,  
 திரைச்சீலை, பாம்பு  
 கஞ்சுளி - சட்டை  
 கடகடெளல் - ஈரொலிக்குறிப்பு  
 கடகம் - கங்கணம், கூத்தின்  
 விகற்பம், கெண்டிகை,  
 கேடகம், கைவகை, மதில்,  
 மலைப்பக்கம், யானைக்  
 கூட்டம், வட்டம்  
 கடத்தல் - செலுத்தல், தாண்டல்,  
 நடத்தல்  
 கடப்பாடு - ஈகை, முறைமை  
 கடமை - முறைமை  
 கடம் - அருநெறி, உடல், கயிறு,  
 காடு, குடம், தோட்டம், நீதி,  
 மலைப்பக்கம், யானைக்கதுப்பு,  
 யானைக்கூட்டம், யானை  
 மதம், வான்  
 கடம்பல் - குமிழமரம்  
 கடம்பன் - முருகன்  
 கடம்பு - ஓர் மரம்  
 கடலகம் - ஊர்க்குருவி



கடலர் - நெய்தல் நில மாக்கள்  
கடலை - ஓர் பயறு  
கடல் - சமுத்திரம்  
கடல் வண்ணன் - விட்டுணு  
கடவல் - செலுத்தல், வியங்கோண்  
முற்று  
கடவுண்மூர்த்தி - அருகன்  
கடவுமரம் - கடவை  
கடவுளர் - தேவர்  
கடவுள் - குரு, தெய்வம், நன்மை,  
முனிவன்  
கடவை - ஏணி, கடவுமரம், குற்றம்,  
வினைமுற்று  
கடறு - அருநெறி, காடு, வாளுறை  
கடற்சார்பு - நெய்தனிலம்  
கடற்சேர்ப்பன் - நெய்தனிலத்  
தலைவன்  
கடற்பிணா - நெய்தனிலப்பெண்  
கடற்பிறந்தாள் - இலக்குமி  
கடன் - அளத்தல், இருணம்,  
குடியிறை, மரக்கால், முறைமை  
கடா - ஆடு, எருமை இவற்றி  
னான், கடாவென்னேவல்  
கடாம் - யானை மதம்  
கடாரம் - ஓரூர், கருமைகலந்த  
பொன்மை, கொப்பரி  
கடாரி - ஈனாவிளமாடு  
கடாவல் - கடவல், செலுத்தல்,  
வியங்கோண்முற்று, வினாவல்,  
வினைமுற்று  
கடி - அச்சம், இன்பம், ஒளி, கடி  
யென்னேவல், கரிப்பு, கனிப்பு,  
காலம், காவல், கூர்மை, கைப்  
பற்றல், சிறப்பு, சீக்கிரம், நந்த  
நவனம், நிதம்பம், பிசாசம்,  
புதுமணம், புதுமை, பொழுது,  
வாசனை, விளக்கம்  
கடிகை - சமயம், தாழக்கோல்  
துண்டம், நாழிகை  
கடிகைமாக்கள் - மங்கலப்பாடகர்  
கடிஞை - இரப்போர்கலம்  
கடிதடம் - நிதம்பம்

கடிதல் - அறுத்தல், கோபம், சினக்  
குறிப்பு, வெட்டல்  
கடிந்தோர் - முனிவர்  
கடிப்பகை - கடுகு  
கடிப்பம் - ஆபரணப்பெட்டி,  
காதணி, கெண்டிகை, வினை  
முற்று  
கடிப்பினை - காதணி  
கடிவை - யானை, வினைமுற்று  
கடினம் - கொடுமை  
கடு - கசப்பு, கடுக்காய்மரம், கடு  
வென்னேவல், கார்த்தல், நஞ்சு  
முள்  
கடுகம் - கார்ப்பு  
கடுகல் - வியங்கோண்முற்று,  
விரைவு  
கடுகு - கடுகு  
கடுக்கை - கொன்றைமரம், வினை  
முற்று  
கடுக்கைக்கண்ணியன் - சிவன்  
கடுதல் - திருடல், பறித்தல்  
கடுத்தலை - வாள்  
கடுத்தல் - உவமை, ஐயம், கோபம்,  
சினம், வேகம்  
கடுப்ப - உவமைச்சொல்  
கடுப்பு - சினம், விரைவு  
கடுமுள் - ஆயுதப்பொது  
கடுமை - கொடுமை, சீக்கிரம்,  
மிகுதி  
கடும்பு - உறவு, சம்மாடு  
கடுவன் - குரங்கு, பூனை, முசுவி  
வற்றினான், விலங்கேற்றின்  
பொது  
கடை - ஆவணம், ஏழனுருபு  
(உ-ம்: அவன் கடைச்சென்  
றான்), கடையென்னேவல்,  
கீழ், புறவாயில், பூணின்  
கடைப்புணர்வு, முடிவு, வழி,  
வாயில்  
கடைக்குளம் - உத்திராட நான்  
கடைச்சி - மருதநிலப் பெண்  
கடைஞர் - மருதநிலமாக்கள்

கடைதடம் - வாயில்  
 கடைதல் - குடைதல்  
 கடைநாள் - இரேவதி  
 கடைப்பிடி - கரும முடிக்குந்  
 துணிவு, தேற்றம், மறவாமை  
 கடைமீன் - இரேவதிநாள்  
 கடையம் - இந்திராணி கூத்து  
 கடையனல் - ஊழித்தி  
 கடையெழுஞ்சனி - உத்திரநாள்  
 கட்கம் - வாள்  
 கட்சி - காடு, பறவைக்கூடு, மனிதர்  
 படுக்கை, வழி  
 கட்செவி - பாம்பு  
 கட்டம் - காடு, தாடி, துன்பம்,  
 வினைமுற்று  
 கட்டல் - தடை, திருடல், தோண்  
 டல், பிணித்தல், மூடல், வியங்  
 கோண்முற்று  
 கட்டழகு - அலங்காரம், பேரழகு  
 கட்டளை - இட்டிகைவியற்றுங்  
 கருவி, உரையறிகருவி, உவமை,  
 துலாராசி, நிறை, நிறையறி  
 கருவி  
 கட்டளைக்கல் - உரைகல்,  
 நிறைகல்  
 கட்டி - அகமகிழ்ச்சி, ஓர்புள்,  
 கட்டி, கருப்புக்கட்டி, வினை  
 யெச்சம்  
 கட்டில் - மஞ்சம்  
 கட்டிளமை - மிக்கிளமை  
 கட்டு - உறுதி, கட்டென்னேவல்,  
 சாவல், குதி, தளைதல், மலைப்  
 பக்கம், மிகுதி  
 கட்டுரை - உறுதிச்சொல்  
 கட்டை - விறகு, வினைமுற்று  
 கட்டோஷை - பேரொலி  
 கணகம் - படையிலோர்தொகை  
 கணக்கன் - புதன்  
 கணக்காயர் - அறிஞர், ஒத்துரைப்  
 போர், பொருந்தச் சொல்  
 போர்  
 கணக்கு - எண், எழுத்து

கணபதி - விநாயகன்  
 கணம் - ஓர்நோய், காலநுட்பம்,  
 கூட்டம், சிறுமை, திரட்சி,  
 படையிலோர் தொகை,  
 பிசாசம், மாத்திரை, வட்டம்,  
 விலங்கின் கூட்டம்  
 கணவம் - அரசமரம்  
 கணவன் - தலைவன்  
 கணவீரம் - அலரிச்செடி  
 கணி - ஓர்சாதி, கணியென்னேவல்,  
 மருதநிலம், வேங்கை மரம்  
 கணிகம் - நூறுகோடி  
 கணிகை - வேசி  
 கணிச்சி - உளி, தறிகை, நமனா  
 யுதம், மழு  
 கணிதம் - எண்ணிக்கை, சோதிட  
 நூல்  
 கணித்தல் - எண்ணல், மதித்தல்  
 கணு - கணு  
 கணை - அம்பு, திரட்சி, நிறைவு,  
 பூரநாள், வளைதடி  
 கணையம் - காவற்காடு, பொன்,  
 போர், யானைக்கம்பம், வளை  
 தடி  
 கண் - இடம், ஏழனுருபு (உ-ம்:  
 மணிக்கொணாளி), கணு,  
 கண்ணென்னேவல், கண்  
 ணோட்டம், பெருமை,  
 மயிற்றோகைக் கண், மூங்கில்,  
 விழி  
 கண்டகம் - காடு, காரிகை, முள்,  
 வாள்  
 கண்டகர் - அகரர், கீழ்மக்கள்  
 கண்டம் - எல்லை, எழுத்தாணி,  
 கண்டசருக்கரை, கவசம்,  
 கழுத்து, கைப்பிடி வாள், சிறு  
 வாள், திரைச்சீலை, துண்டம்,  
 நாடு, மணி, மணியுளோசை,  
 யானைக்கச்சை, வெல்லம்  
 கண்டல் தாழை - நீர்முள்ளி  
 கண்டறை - கற்புழை  
 கண்டன் - புருடன், ஓர்சோழன்

கண்டாரவம் - ஓரிசை  
 கண்டிகை - கடகம், தோளணி,  
 பணிச்செப்பு, பதக்கம்,  
 மாதரணிவடம்  
 கண்டிதம் - கண்டிப்பு  
 கண்டித்தல் - தறித்தல், வெட்டல்  
 கண்டிப்பு - கண்டித்தல்  
 கண்டியர் - பாணர்  
 கண்டில் - வினைமுற்று  
 கண்டிரவர் - சதுரக்கள்ளி, சிங்கம்  
 கண்டு - கருப்புக்கட்டி, கழளைக்  
 கட்டி, வினையெச்சம்  
 கண்டுதி - காஞ்சொறி, தினவு  
 கண்டை - சீலை, பெருமணி,  
 யானை மணி, வினைமுற்று  
 கண்ணஞ்சல் - அஞ்சதல்  
 கண்ணல் - கருதல், குறித்தல்,  
 வியங்கோண்முற்று  
 கண்ணரீத்தல் -  
 பதப்பொருளுரைத்தல்  
 கண்ணறை - அகலம்  
 கண்ணன் - திருமால்  
 கண்ணாளர் - கம்மாளர்  
 கண்ணாளர் - வாணி  
 கண்ணி - அரும்பு, தாம்பு, புட்  
 படுக்குங்கயிறு, பூங்கொத்து,  
 பூமாலை, வினையெச்சம்  
 கண்ணிகை - தாமரை, கொட்டை,  
 பூவரும்பு  
 கண்ணுகம் - குதிரை  
 கண்ணுதல் - கருதல், சிவன்  
 கண்ணுளர் - கண்ணாளர்,  
 நாடகர்  
 கண்ணுள் - கூத்து  
 கண்ணுறல் - காணல், வியங்  
 கோண்முற்று  
 கண்ணோட்டம் - நாகரீகம்  
 கண்படல் - நித்திரைசெய்தல்,  
 வியங்கோண்முற்று  
 கண்படை - நித்திரை, மனிதர்  
 படுக்கை, வினைமுற்று  
 கண்மை - கண்ணோட்டம்

கண்வளர்தல் - துயிலல்  
 கண்வினைஞர் - கம்மாளர்  
 கதம் - கோபம், சினம், பாம்பு  
 கதம்பம் - ஆன் கூட்டம், கடம்ப  
 மரம், மேகம், வாசனைப்  
 பொடி, வெண்கடம்பு  
 கதலி - காற்றாடி, தேற்றாமரம்,  
 வாழை, விருதுக்கொடி  
 கதலிகம் - தேற்றாமரம்  
 கதலிகை - துகிற்கொடி  
 கதவம் - கதவு, காவல்  
 கதவு - கதவு, காவல்  
 கதறல் - கூப்பிடல், வியங்கோண்  
 முற்று  
 கதனம் - கடுப்பு, கலக்கம், போர்  
 கதாயுதம் - தண்டாயுதம்  
 கதாயுதன் - வயிரவன், வீமன்  
 கதி - கதியென்னேவல், குதிரை  
 நடை, நடை, நாற்கதி, பரகதி  
 கதித்தல் - எழுச்சி, ஒலித்தல்  
 கதிரம் - அம்பு, கருங்காலி  
 கதிரவன் - சூரியன்  
 கதிர் - கதிர், சூரியகிரணம்,  
 சூரியன், தேருட்பரப்பின்  
 மரம், பயிர்க்கதிர்  
 கதிர்நாள் - உத்திரநாள்  
 கதிர்ப்பகை - சேது  
 கதிர்மகன் - கன்னன், சனி,  
 சுகரீவன்  
 கது - வடுப்படல், வெடிப்பு  
 கதுப்பு - சவுள், பசுக்கூட்டம்,  
 பெண்மயிர், மைந்தர்மயிர்  
 கதுமெனல் - சீக்கிரம், சீக்கிரத்தின்  
 குறிப்பு  
 கதுவாய் - வடுப்படல்  
 கதுவுதல் - கலங்குதல், நீங்காது  
 பற்றல்  
 கதை - காரணச்சொல், சொல்,  
 சொல்லென்னேவல், கடி,  
 தண்டாயுதம்  
 கதைத்தல் - சொல்லுதல்

கத்தரி - ஓர் பாம்பு, கத்தரியென்  
 னேவல், வழுதுணை  
 கத்தரிகை - கத்தரிக்குங்கருவி  
 கத்தரிக்கை - கத்தரித்தல்  
 கத்தரித்தல் - அறுத்தல்  
 கத்தல் - சுப்பிடல், பிதற்றல், வியங்  
 கோணமுற்று  
 கத்தன் - கடவுள்  
 கத்தா - கடவுள்  
 கத்தி - வாள், வினையெச்சம்  
 கத்திகை - கருக்குவாளி மரம், சிறு  
 கொடி, மகம், துகிற்கொடி,  
 பூமாலை  
 கத்தியம் - இலக்கணமின்றியிலக்  
 கணப்பாட்டுபோற் சொல்வது  
 சீலை, நல்லாடை  
 கத்தியோதம் - மின்மினிப்பூச்சி  
 கத்திரி - ஓர் பாம்பு  
 கத்து - சுத்தென்னேவல், சந்து  
 கத்துதல் - சுப்பிடல், பிதற்றல்  
 கத்தூரிப்பிள்ளை - ஓர் மிருகம்  
 கத்தை - கழுதை, வினைமுற்று  
 கந்தகம் - ஓர் மருந்து  
 கந்தப்பொடி - வாசனைப்பொடி  
 கந்தம் - இந்திரியம், கருணை,  
 கழுத்தடி, கிழங்குப்பொது,  
 பங்கு, பஞ்சகந்தம், வாசனை.  
 கந்தரம் - கழுத்து, மலைக்குகை,  
 மேகம்  
 கந்தருவம் - இசை, இசைப்பாட்டு,  
 குதிரை  
 கந்தர்ப்பன் - மன்மதன்  
 கந்தல் - கெடுதல், வியங்கோண்  
 முற்று  
 கந்தவகம் - மூக்கு  
 கந்தவகன் - காற்று  
 கந்தவாகன் - காற்று  
 கந்தவாரம் - அரசன்றேவி  
 யிருக்கை  
 கந்தளம் - கவசம்  
 கந்தன் - அருகன், குமரன்

கந்தி - கழுகு, தவப்பெண், மண  
 வென்னேவல், வினையெச்சம்  
 கந்தித்தல் - மணத்தல்  
 கந்து - கழுத்தடி, கெடுவென்னே  
 வல், தூண், பண்டியுள்ளிரும்பு,  
 பற்றுக்கோடு, யாக்கையின்  
 மூட்டு, யானை யணைதறி  
 கந்துகம் - குதிரை, குறுநில  
 மன்னர், குதிரை, பந்து  
 கந்தளம் - பெருச்சாளி  
 கந்துள் - கரி  
 கந்தை - சீலை, நல்லாடை, பீறல்,  
 வினைமுற்று  
 கபடம் - வஞ்சகம்  
 கபம் - கோழை  
 கபாலதரன் - சிவன்  
 கபாலம் - தலைமண்டை  
 கபாலி - சிவன், வயிரவன்  
 கபி - குரங்கு  
 கபிஞ்சலம் - காடை  
 கபித்தம் - விளாமரம்  
 கபிலம் - கருமை கலந்த  
 பொன்மை, பதினெண்ணுப்  
 புராணத்தொன்று  
 கபிலை - கருமை கலந்த  
 பொன்மை, தென் கீழ்த்திசை  
 யானைக்குப் பெண்யானை,  
 தேவப்பசு, பசு  
 கபோதம் - கரும்புறா, புறா  
 கபோலம் - சுதுப்பு  
 கப்படம் - சீலை  
 கப்பணம் - இரும்பிலியற்றிய  
 நெருஞ்சின் முள், கழுத்திடு  
 மிருப்புத்தகடு, கைவேல்  
 கப்பம் - அரசிறை  
 கப்பரை - இரப்போர்கலன்  
 கப்பி - தானியம்  
 கப்பு - கவர்கொம்பு  
 கமடம் - ஆமை  
 கமம் - நிறைதல்  
 கமர் - நிலப்பிளப்பு  
 கமலக்கண்ணன் - விட்டுணு

கமலம் - தாமரை, நீர்  
 கமலயோனி - பிரமன்  
 கமலவூர்தி - அருகன்  
 கமலாலயை - இலக்குமி  
 கமலை - இலக்குமி  
 கமழ்தல் - மணத்தல்  
 கமித்தல் - பொருத்தல்  
 கமுகு - பாக்கு மரம்  
 கமை - பொறுமை  
 கம் - ஆகாயம், காற்று, தலை, நீர்,  
 பிரமன், மேகம், வெண்மை  
 கம்பம் - அசைவு, தூண், நடுக்கம்,  
 விளக்குத்தண்டு  
 கம்பலம் - கம்பளி, செவ்வாடை,  
 மேற்கட்டி  
 கம்பலை - அச்சம், ஒலி, துன்பம்,  
 நடுக்கம், மருதநிலம், வயல்  
 கம்பளம் - கம்பளி, செம்மறிக்கடா,  
 செவ்வாடை, தூருவாட்டேறு  
 கம்பளர் - மருதநில மாக்கள்  
 கம்பன் - ஓர் புலவன்  
 கம்பி - கம்பி, கம்பியென்னேவல்,  
 காதணி  
 கம்பிதம் - அசைவு, நடுக்கம்  
 கம்பித்தல் - நடுங்கல்  
 கம்பிரம் - ஆழம், செருக்கு  
 கம்பு - ஓர் ப்பிர், கங்கு செந்தினை,  
 மரக்கொம்பு  
 கம்புள் - சங்கு, சம்பங்கோழி,  
 வானம்பாடி  
 கம்பியம் - பேறு  
 கம்பியர் - கம்மாளர், தொழிற்  
 செய்வோர்  
 கம்மெனல் - வாசனைக்குறிப்பு  
 கயக்கு - சுசுக்கென்னேவல், சோர்வு  
 கயந்தலை - யானைக்கன்று  
 கயமுகன் - விநாயகன்  
 கயமுனி - யானைக்கன்று  
 கயம் - அகழ், ஆழம், இளமை,  
 ஓர் நோய், கீழ், குளம், கேடு,  
 தேய்வு, நீர், பெருமை,  
 மேன்மை, யானை

கயல் - கெண்டை மீன்  
 கயவர் - கீழ்மக்கள்  
 கயவாய் - கரிக்குருவி, கழிமுகம்  
 கயவு - கழிமுகம், களவு, பெருமை,  
 மிகுதி, மேன்மை  
 கயிரவம் - செவ்வாம்பல்  
 கயிரை - சுற்றம்  
 கயிலாசம் - கைலை  
 கயிலை - வெள்ளிமலை  
 கயிலையாளி - சிவன்  
 கயில் - ஆபரணக்கடைப்புணர்வு,  
 பிடரி  
 கயிறு - கயிறு  
 கயினி - அத்தநாள், கைம்பெண்  
 கரகம் - ஆலாங்காட்டி, கமண்ட  
 லம், கெண்டிகை, வட்டில்  
 கரசாகை - விரல்  
 கரசீகரம் - துதிக்கையுமிழ் நீர்  
 கரடம் - காக்கை, யானை மதம்,  
 யானைமதம்பாய்கவடு  
 கரடி - கரடியென்னும் விலங்கு  
 கரடு - காற்பரடு  
 கரணம் - அந்தக்கரணம்,  
 உபகரணம், எண்ணிக்கை,  
 ஐம்பொறி, கணிதம், கல்வி,  
 காரணம், கூத்தின் விகற்பம்  
 கரணிதம் - கல்வி, கூத்தின்  
 விகற்பம், மனம், புத்தி,  
 அகங்காரம், சித்தம்  
 கரண்டகம் - சுண்ண முதலிய  
 பெய்யுஞ்செப்பு  
 கரண்டம் - கமண்டலம்,  
 கரண்டகம், நீர்க்காக்கை  
 கரண்டை - முனிவரிருக்கும்  
 வாசம்  
 கரத்தல் - ஒளித்தல், தொடாமை,  
 திருடல்  
 கரந்தை - ஓர் பூ பகைவரோட்  
 டின நிரையிட்டவர்க்கு மாலை,  
 வினைமுற்று  
 கரபத்திரம் - ஈர்வாள்  
 கர்ப்பு - ஒளித்தல், களவு

கரமஞ்சரி - நாயுருவி  
 கரமுகன் - விநாயகன்  
 கரம் - எழுத்தின் சாரியை (உ-ம்:  
 அகரம்), கழுதை, கிரணம், குடி  
 யிறை, கை, நஞ்சு  
 கரம்பு - பாழ்நிலம்  
 கரவடம் - களவு  
 கரவடர் - திருடர்  
 கரவர் - திருடர்  
 கரவாகம் - காக்கை  
 கரவாளம் - வாள  
 கரவீரம் - அலரிச்செடி  
 கரவு - ஒளித்தல், களவு,  
 கொடாமை  
 கரளம் - எட்டிமரம், நஞ்சு  
 கரன் - ஓரவுணன்  
 கரா - ஆண்முதலை, முதலை  
 கராசனம் - புலி  
 கராம் - ஆண்முதலை, முதலை  
 கராளம் - தீக்குணம்  
 கராளி - தீக்குணம்  
 கரி - கரி, கரியென்னேவல், சாட்சி,  
 நஞ்சு, யானை, வயிரம்  
 கரிசாடு - யானை திரியுங்காடு  
 கரிணி - பெண்யானை, யானை  
 கரிதல் - கருகுதல், பெருங்கோபம்  
 கரிதன் - அச்சமுள்ளோன்  
 கரிப்பு - அச்சம், கரித்தல்  
 கரிமா - அட்டபாக்கியத்தொன்று  
 கரிமுகன் - விநாயகன்  
 கரியவன் - கடவுள், சனி, சிவன்,  
 தேவேந்திரன், விட்டுணு  
 கரில் - கார்ப்பு, குற்றம், கொடுமை  
 கரிவாகனன் - ஐயனார்  
 கரிமம் - அகத்தி, சும்பவிராசி,  
 மிடா, யானை, யானைக்  
 கொம்பினடி  
 கரு - கருப்பம், கருப்பொருள்,  
 முட்டை, நடு, நிறம், மேடு  
 கருகல் - கரியாதல், தீதல், வியங்  
 கோண்முற்று

கருக்கல் - இருள், கருக்குதல்,  
 வியங்கோண்முற்று  
 கருக்கு - கருக்கென்னேவல்,  
 வாட்கருக்கு  
 கருக்குவாளி - ஓர் மரம்  
 கருங்கடல்வண்ணன் - ஐயனார்  
 கருங்காலி - ஓர் மரம்  
 கருங்குதிரையாளி - வயிரவன்  
 கருங்கோல் - இரும்பு  
 கருடகேதனன் - விட்டுணு  
 கருடன் - செம்பருந்து  
 கருணன் - கன்னன்  
 கருணாலயன் - கடவுள், சிவன்  
 கருணி - குகை, வெற்பு  
 கருணிகை - பூவினுட்கொட்டை  
 கருணை - ஓர் கிழங்கு, கிருபை,  
 பொரிக்கறி  
 கருதலர் - பகைவர்  
 கருதல் - எண்ணல், மதித்தல்,  
 வியங்கோண்முற்று  
 கருத்தபம் - கழுதை  
 கருத்தன் - அரன், அருகன்  
 கருத்தா - அருகன், கடவுள், சிவன்,  
 வினைசெய்வோன்  
 கருத்து - குறிப்பு, நினைவு  
 கருத்துரை - செய்யுட்  
 கருத்துரைத்தல்  
 கருநந்து - நத்தை  
 கருநிலம் - நீரின் மலையின்  
 வளத்திற் பயன்படா மிகுநிலம்  
 கருநெறி - தீ  
 கருந்தாது - இரும்பு  
 கருந்திடர் - மேடு  
 கருந்துகிலோன் - பலபத்திரன்  
 கருந்தோளி - அவுரி  
 கருப்பம் - சினை  
 கருப்பு - குறுவிலைக்காலம்  
 கருப்புவில் - மண்மதன்வில்  
 கருப்புவில்லி - மண்மதன்  
 கருப்பூரம் - கர்ப்பூரம், பொன்  
 கருப்பை - காரெலி

1 கருமத்தலைவர் - வருங்காரியஞ்  
சொல்வோர்  
கரும்பாகை - வேதநூற்பொருள்  
கருமம் - உட்டணம், தொழில்  
கருமயிர் - கரடி  
கருமா - பன்றி  
கருமான் - கலைமான், கொல்லன்,  
பன்றி  
கருமுகை - இருவாட்சி, சிறு  
சம்பகம்  
கருமை - கறுப்பு, பெருமை, வலி  
கரும்பாம்பு - இராகு  
கரும்பிள்ளை - காக்கை  
கரும்பு - கன்னல், புநர்பூசம்  
கரும்புசம் - வண்டு  
கரும்புள் - வண்டு  
கரும்புறம் - பனை  
கரும்பொன் - இரும்பு  
கருவம் - சினை  
கருவி - ஆயுதப்பொது, உப  
கரணம், கவசம், குதிரைக்  
கல்லணை, கூட்டம், தொடர்பு,  
நட்பு, மேகம், யாழ், வாச்சியம்,  
வீணைக்கருவி  
கருவிப்புட்டில் - ஆயுதவுறை  
கருவிளை - காக்கணஞ்செடி  
கருவூர் - சேரனூர்  
கருவை - ஒருர், வரகுவைக்கோல்  
கருள் - இருள், கறுப்பு, நல்லாடை  
கரேணு - பெண் யானை  
கரை - எல்லை, கரையென்னேவல்,  
சொல், முடிவு  
கரைதல் - அழைத்தல், ஆரவாரம்,  
இரங்கல், ஒலித்தல், கரைதல்,  
சொல்லுதல், பேரொலி  
கரைத்தல் - எழுத்திலாவோசை,  
கரைக்குதல், சொல்லாலெழு  
மொலி  
கரோடி - தலையோட்டுப்  
பொருத்து, முடிமாலை  
கரோடிகை - கழுதை, சூட்டு  
மாலை, முடிமாலை

கரோருகம் - நகம்  
கர்ச்சூரம் - கமற்சொடி, பேர்ந்து  
கர்த்தபம் - கழுதை  
கர்வடம் - நாநூறு கிராமத்துக்குத்  
தலைக்கிராமம், மலையும்  
யாறுஞ் சூழ்ந்தவூர்  
கர்வம் - இலட்சங்கோடி, செருக்கு  
கலகம் - பேரொலி, போர்  
கலகலம் - பறவைக்குரல்  
கலகலெனல் - ஈரடுக்கொலிக்  
குறிப்பு  
கலக்கம் - அச்சம், ஆரவாரம்,  
துன்பம்  
கலக்கல் - குழப்பம், வியங்கோண்  
முற்று  
கலங்கல் - அஞ்சல், அழுதல்,  
சேற்றுநீர், வியங்கோண்முற்று  
கலசம் - குடம், பால்  
கலணை - குதிரைக்கல்லணை  
கலதி - மூதேவி  
கலதை - கலக்கம்  
கலத்தல் - எழுத்திலாவோசை,  
புணர்ச்சி  
கலந்தை - பெருமை, வினைமுற்று  
கலபம் - கலாபம்  
கலப்பு - கலத்தல்  
கலப்பை - உழுபடை, கலப்பை  
யுறுப்பு, வினைமுற்று  
கலமர் - பாணர்  
கலம் - ஆபரணம், இரேவதி,  
உண்கலம், ஓரளவு, மட்கலம்,  
மரக்கலம், யாழ்  
கலம்பகம் - ஓர் பிரபந்தம், கலப்பு,  
சாந்து  
கலர் - கீழ்மக்கள்  
கலவர் - படைவீரர்  
கலவல் - எழுத்திலாவோசை,  
கலத்தல், வியங்கோண்முற்று,  
வினைமுற்று  
கலவி - புணர்ச்சி  
கலவை - கலப்பு, சாந்து, சேறு,  
வினைமுற்று

கலைவச்சேறு - சாந்து, பரிமளச்  
சேறு

கலைவ - கலப்பை, கலப்பை  
யுறுப்பு

கலன் - ஆபரணம், மரக்கலம்,  
யாழ்

கலன்குழிமடந்தை - கைம்பெண்  
கலாநிதி - சந்திரன்

கலாபம் - அரைப்பட்டிகை,  
சரமணிக்கோவை, பதினாறு  
கோவையுளமணி, பீலிக்குடை,  
மயிலினாண், மயிற்றோகை

கலாபி - ஆண்மயில்  
கலாம் - கொடுமை, கோபம்,  
சினம்

கலாவல் - கலத்தல், வியங்கோண்  
முற்று

கலி - ஒலி, கடல், கடையுகம்,  
கலியென்னேவல், போர்,  
வஞ்சகம், வலி

கலிகை - இளம்பூவரும்பு

கலிங்கம் - ஊர்க்குருவி, ஓர்  
தேசம், சிலை, பதினெண்  
பாடையிலொன்று, வானம்  
பாடி

கலிசம் - வன்னிமரம்

கலிதம் - பொருத்தம்

கலித்தல் - ஆரவாரம், எழுச்சி,  
ஒலித்தல், தழைத்தல், பொலிவு

கலித்துருமம் - தான்றிமரம்

கலிப்பு - மிகுதி

கலியர் - படைவீரர்

கலியாணம் - பொன், விவாகம்

கலியாணி - ஓரிராகம்

கலினம் - கடிவாளம்

கலினி - திப்பிலி

கலினை - மிளகு

கலுடம் - கலங்கனீர், பாவம்

கலுவடம் - பூவரும்பு

கலுழம் - கலங்கனீர்

கலுழன் - சுருடன்

கலுழி - கலங்கனீர், முல்லைநிலக்  
கான்யாறு

கலுழ்தல் - அழுதல், கலங்கல்

கலை - அரைப்பட்டிகை, ஆண்  
மான், ஆண்முக, கலையென்  
னேவல், கல்வி, காலநுட்பம்,  
சந்திரன், பங்கு, சீலை, சுறாமீன்,  
துர்க்கை, வாகனம், நூல், மகர  
மீன், மகரவிராசி, மரக்கொம்பு,  
மேகலை, வயிரம், விலங்கேற்  
றின் பொது

கலைஞர் - புலவர்

கலைதல் - குலைதல்

கலைத்தல் - குலைத்தல்

கலைநாதன் - அருகன்

கலைநாயகன் - புத்தன்

கலைமகள் - சரச்சுவதி

கலையானத்தி - தூர்க்கை

கலையினன் - சந்திரன்

கலையணர்பலவன் - குமரன்

கலையூர்தி - தூர்க்கை

கலைவல்லோர் - அறிஞர், புலவர்

கல் - ஒலிக்குறிப்பு, கல், கல்லெண்  
னேவல், மலை

கல்லகம் - மலை

கல்லகாரம் - செங்குவளை, நீர்க்  
குளிரி

கல்லல் - தோண்டல், பேசலா  
லெழுமொலி, வியங்கோண்  
முற்று

கல்லாரம் - செங்குவளை, நீர்க்  
குளிரி

கல்லார் - கீழ்மக்கள்

கல்வி - ஆமை, ஊர்க்குருவி

கல்லியம் - கள்

கல்லூரி - கல்வி பயிலிடம்

கல்லெறி - கவண்

கல்லெனல் - அனுசரணவோசை

கல்லை - இலைக்கலம், காதக்

குறட்டின் குமிழ், வினைமுற்று

கல்லோலம் - கடற்பெருந்திரை,  
புனற்றிரை



கல்வளை - மலைப்பிளப்பு  
 கல்வி - அறிவு, கற்றல், வித்தை  
 கல்வி பயிலிடம் - பள்ளிக்கூடம்  
 கல்வியூரி - கல்லூரி  
 கவக்குன்று - கடற்கடைந்த  
 மத்தாகிய மந்தாமலை  
 கவசகுண்டலன் - கவசத்தோடுங்  
 குண்டலத்தோடும் பிறந்த  
 கன்னன்  
 கவசம் - சட்டை  
 கவடி - பலகறை  
 கவடு - கழுத்திடுகயிறு, மரக்  
 கொம்பு, யானைகட்டுங்கயிறு  
 கவட்டல் - மெல்லல், வியங்கோண்  
 முற்று  
 கவணை - கவண்  
 கவண் - கவணை  
 கவண்டர் - கண்டாளர்  
 கவந்தம் - உடற்குறை, நீர்  
 கவம் - மத்து  
 கவயம் - காட்டா  
 கவரம் - சாமரம், சினம்  
 கவரி - எருமை, கவரிமா, சாமரை,  
 தேர்  
 கவரிமா - ஓர் மிருகம்  
 கவரிறுக்கு - கடவுமரம்  
 கவர் - கவரென்னேவல், மரக்கப்பு,  
 வாழை  
 கவர்தல் - ஆசைப்பெருக்கம்,  
 கடைதல், கொள்ளையிடல்,  
 திருடல், ஊருதல்  
 கவலல் - பேசலாலெழுமொலி  
 வருந்தல் - வியங்கோண்முற்று  
 கவலை - அச்சம், ஓர்கொடி,  
 கவர் வழி, சந்தி, செந்தினை,  
 துன்பம், நோய், மரக்கொம்பு,  
 வினைமுற்று  
 கவவு - அகத்திடுதல்  
 கவழிகை - திரைச்சீலை  
 கவளம் - சோறு, வாயளவு  
 கொண்டவுணவு  
 கவறல் - வருந்துதல்

கவற்சி - வருத்தம்  
 கவனம் - கடுப்பு, கலக்கம், காடு,  
 குதிரைநடை, சீக்கிரம், படை  
 கவனன் - வேகமுள்ளோன்  
 கவாடம் - கதவு  
 கவான் - தொடை  
 கவி - கவியென்னேவல், குரங்கு,  
 சக்கிரன், பா, புலவன்  
 கவிகற்றோர் - மங்கலப்பாடகர்  
 கவிகை - ஈதல், கவிதல், குடை  
 கவிஞர் - கலைவல்லோர், புலவர்  
 கவிதை - பா  
 கவித்தல் - மூடுதல்  
 கவிப்பர் - செட்டிகள்  
 கவிப்பு - குடை, மூடுதல்  
 கவியம் - கடிவாளம்  
 கவிரம் - அலரிச்செடி  
 கவிர் - முண்முருக்கு  
 கவிவல்லோர் - புலவர்  
 கவிழ்த்தல் - கவிழ்வித்தல்  
 கவின் - அழகு  
 கவீனம் - பசு மேய்ந்தவிடம்  
 கவுசி - குழைவு, வருத்தம்  
 கவுடி - ஓர் பண்  
 கவுள் - கதுப்பு, யானைக்கதுப்பு,  
 யானை மதம்பாயிடம்  
 கவை - கவர்வழி, காடு, சோட்டை,  
 மரக்கப்பு  
 கவைத்தாள் - நண்டு  
 கவ்வாணம் - ஓர் பண்  
 கவவு - பெருமை  
 கவவை - எள்ளிளங்காய், ஒலி, கள்,  
 துன்பம், பழிமொழி  
 கழுகம் - கல்வி, சூது, படை,  
 மல்லிவை பயிலிடம்  
 கழங்கம் - சூதாடுகருவி  
 கழங்கு - ஓராடல், கழற்சிக்கொடி,  
 வெறியாட்டாளனாடல்  
 கழலல் - வியங்கோண்முற்று,  
 விலகல்  
 கழுவை - கழுவைக்கட்டி, வினை  
 முற்று

கழல் - ஆடவர், கொடை வீரத்  
 தணிவது, கழலென்னேவல்,  
 கழற்சிக்கொடி, கால், செருப்பு  
 கழறல் - உறுதிச்சொல், கழலுதல்,  
 சொல்லல், நெருங்கல், வியங்  
 கோணமுற்று  
 கழனி - சேறு, திரைச்சீலை, மருத  
 நிலம், வயல்  
 கழனியடுத்தவர் - மருதநிலமாக்கள்  
 கழாயர் - கழைக்கூத்தாடிகள்  
 கழி - உப்பளம், கழியென்னேவல்,  
 மிகுதி  
 கழிதல் - கடத்தல், சாதல், நடத்  
 தல், மிகுதல்  
 கழித்தல் - நீக்குதல்  
 கழிநிலம் - உப்பளம், உவர்த்தரை  
 கழிபிறப்பு - முற்பிறப்பு  
 கழிப்பு - கழித்தல், குற்றம்  
 கழிமுகம் - ஆற்று நீர்க் கழிவு  
 கழியர் - உப்பமைப்போர், நெய்  
 தனிமமாக்கள்  
 கழிவு - உள்ளது சிறத்தல், கழிதல்,  
 மிகுதி  
 கழு - கழுவென்னேவல், சூலம்  
 கழுகு - ஓர் பறவை  
 கழுக்கடை - ஈட்டி  
 கழுது - காவல், பரண், பிசாசம்,  
 வண்டு  
 கழுதை - கழுதை வட மேற்றிசைப்  
 பாலன்குறி  
 கழுதைவாகனி - மூதேவி  
 கழுத்து - கண்டம்  
 கழுந்து - தேய்ந்து மழுங்கிய  
 திரண்ட வடிவு  
 கழுமல் - நிறைதல், பற்றுதல்,  
 மயக்கம், மிகுதி, வியங்கோண்  
 முற்று  
 கழுமுள் - ஆயுதப்பொது, ஈட்டி,  
 கழுமரம், சூலம், மாதளை  
 கழுவல் - கழுவுதல், வியங்கோண்  
 முற்று, வினைமுற்று  
 கழை - கரும்பு, புநர்பூசம், மூங்கில்

கள - களர்ச்செடி  
 களகண்டம் - குயில்  
 களகம் - பெருச்சாளி  
 களகளம் - பேரொலி  
 களகளைன - ஈரடுக்கொலிக்  
 குறிப்பு  
 களக்கர் - புலையர், வேடர்  
 களங்கம் - அடையாளம், கறுப்பு,  
 குற்றம், நீலம், மாசு  
 களங்கன் - சந்திரன்  
 களதவதம் - வெள்ளி  
 களத்திரம் - குடும்பம், மனைவி  
 களந்தை - களத்தூர்  
 களபம் - கலப்பு, கலவைச்சாந்து,  
 சுட்டசாந்து, யானை, யானைக்  
 கன்று  
 களமர் - உழுநர், சூத்திரர்,  
 பூவைசியர், மருதநிலமாக்கள்  
 களம் - இடம், களர்நிலம்,  
 கறுப்பு, நெற்களம், போர்க்  
 களம், மனைவி, மிடறு, விடம்  
 களரவம் - புறா  
 களரி - கருமை, களர்நிலம், காடு,  
 சுட்டம், பாழ்நிலம், போர்க்  
 களம், மிடறு  
 களவம் - கலப்பு  
 களவர் - கள்ளர்  
 களவன் - கள்ளன், காக்கடக  
 விராசி  
 களவு - உன்மத்தம், களாச்செடி,  
 திருட்டு  
 களன் - இடம், உன்மத்தம், ஒலி,  
 சினேகம், மருதநிலம்  
 களி - களியென்னேவல், கள்,  
 குழம்பு, செருக்கு, மயக்கம்  
 களிகை - இளம்பூவரும்பு  
 களிதம் - வழக்கல்  
 களித்தல் - மதர்த்தல்  
 களிப்பு - இன்பம், உள்ளக்குறிப்பு  
 களிமம் - எலி  
 களிம்பு - மலினம்

கனிறு - அத்தநான், ஆண்கறா,  
ஆண்பன்றி, ஆணயானை,  
விலங்கினாண்பொது  
களேபரம் - உடல், எலும்பு,  
பிணம்  
களை - அயர்வு, அழகு, களை  
யென்னேவல், குற்றம்  
களைஞர் - சண்டாளர்  
களைதல் - களைகட்டல்,  
கொல்லல்  
களைத்தல் - இளைப்புறல்  
கள் - களவு, கள், கள்ளென்  
னேவல், பொய், மது  
கள்வன் - கரியன், கள்ளன்,  
கர்க்கடகவிராசி, குரங்கு,  
நண்டு, முசு, யானை  
கள்ளம் - களவு, குற்றம், பொய்  
கள்ளல் - களவு, வியங்கோண்  
முற்று  
கள்ளி - ஓர்மரம், திருடி  
கள்ளுண்ண - வண்டு  
கறங்கல் - ஒலித்தல், சுழலல், பேய்,  
வளைதடி, வியங்கோண்முற்று  
கறங்கு - கறங்கென்னேவல்,  
காற்றாடி, சுழற்சி  
கறத்தல் - பால்சுறுக்குதல்  
கறல் - விறகு, வியங்கோண்முற்று  
கறவை - பான்மாடு, வினைமுற்று  
கறா - காடைக்குரல், வினைமுற்று  
வினையெச்சம்  
கறி - கறி, கறியென்னேவல், மிளகு  
கறித்தல் - கடித்தல், புசித்தல்  
கறுப்பு - கறை, கோபம், சினக்  
குறிப்பு, கருமை  
கறுவம் - சினம்  
கறுவல் - சினக்குறிப்பு, வியங்  
கோண்முற்று  
தறுவு - கறுவென்னேவல், சுவஞ்சா  
தித்தல், சினக் குறிப்பு, சினம்,  
தணியாக்கோபம்  
கறுள் - கடிவாளம்

கறை - உதிரம், உரல், கறுப்பு, குடி  
யிறை, குற்றம், நிறம், மாறு,  
வினைமுற்று  
கறைமிடற்றோன் - சிவன்  
கறையடி - யானை  
கற்கடகம் - ஓரிராசி, நண்டு  
கற்கசர் - கீழ்மக்கள்  
கற்கம் - பலவகை கூடிய மருந்து  
கற்காரி - கரகம், தயிர்க்கடையுந்  
தாழி  
கற்கி - குதிரை, திருமாலவதாரத்தி  
லொன்று, தேவர் கோயில்  
கற்பகச்சோலை - தேவேந்திர  
னந்தனவனம்  
கற்பகம் - ஐந்தருவில் வேண்டிற்  
றெல்லாந்தருமரம்  
கற்படை - கோட்டையிற் கள்ள  
வழி  
கற்பம் - ஆயிரங்கோடி, உலக  
முடியுங்காலம், தேவலோகம்,  
பிரமனாயுள்  
கற்பித்தல் - படிப்பித்தல்  
கற்பு - கல்வி, மகளிர் கற்பு,  
மதிலுண்மேடை, மதில்,  
முல்லைக்கொடி  
கற்றல் - படித்தல்  
கற்றவர் - புலவர்  
கற்றார் - அறிஞர்  
கற்றை - கதிர்த்தொகுதி, மயிர்த்  
தொகுதி போல்வன, வினை  
முற்று  
கனகக்கொடியோன் - கன்னன்  
கனகதம் - ஒட்டகம்  
கனகதர் - சண்டாளர், புலையர்  
கனகம் - பொன்  
கனசாரம் - கர்ப்பூரம்  
கனம் - அகலம், கூட்டம்,  
கோரைக்கிழங்கு, சீர்மை,  
செறிவு, பாரம், பொன்,  
மேகம், வட்டம்  
கனரசம் - நீர்  
கனருசி - மின்னல்

கனலி - சூரியன், நெருப்பு, பன்றி  
 கனல் - கனலென்னேவல், நெருப்பு  
 கனவட்டம் - பாண்டியன் குதிரை  
 கனவிரதம் - நீர்  
 கனவு - கனா, நித்திரை, மயக்கம்  
 கனறல் - சினக்குறிப்பு, வியங்  
 கோண்முற்று  
 கன்னம் - புதைத்தல்  
 கன்னறல் - சினக்குறிப்பு  
 கனா - கனவு  
 கனி - கனியென்னேவல், தித்திப்பு,  
 பழம், பொன் முதலியவும்  
 இரத்தினங்களும் பிறக்குமிடம்  
 கனிட்டம் - கடைவிரல்  
 கனிட்டர் - கீழ்மக்கள்  
 கனிட்டன் - தம்பி  
 கனிட்டை - பின் பிறந்தாள்  
 கனிதல் - இரங்கல், சினக்குறிப்பு,  
 நைதல், புதைத்தல், பெருங்  
 கோபம்  
 கனித்திரம் - மண்வெட்டி  
 கனிவு - கனிதல்  
 கனை - ஒலி, கனையென்னேவல்,  
 நிறைவு, நெருக்கம்  
 கனைத்தல் - ஆரவாரம், ஒலித்தல்  
 கனைப்பு - கனைத்தல்  
 கனோபலம் - ஆலாங்கட்டி  
 கன்மம் - செய்தொழில்  
 கன்றல் - கடுப்பு, சினக்குறிப்பு,  
 வியங்கோண்முற்று  
 கன்று - அற்பம், இளமரம்,  
 எருமை, ஒட்டை, கடமை,  
 சுவரி, காட்டா, குதிரை, பசு,  
 மரை, மான், யானை இவற்  
 நின் குட்டி, கன்றென்னேவல்,  
 கைவளை  
 கன்றுதல் - இரங்கல், நைதல்,  
 பகுநழிவு  
 கன்னகம் - கன்னக்கோல்  
 கன்னடகவுளம் - ஓரிராகம்  
 கன்னட்டம் - ஓரிராகம், ஓர் தேசம்  
 கன்னப்பூ - காதணி

கன்னம் - கதுப்பு, கன்னக்கோல்,  
 காது, நரம்பு, பொற்கொல்லன்,  
 யானைச்செவி  
 கன்னல் - கரசும், கரும்பு, சருக்கரை,  
 நாழிகை, நாழிகை வட்டில்  
 கன்னன் - இடையெழுவள்ளலி  
 லொருவன்  
 கன்னாடம் - ஓர் தேசம்  
 கன்னார் - ஓர் சாதி, ஓர் மருந்து  
 கன்னாவதங்கம் - காதணி  
 வகுப்பு  
 கன்னி - அத்தநாள், அழிவில்  
 லாள், அழிவின்மை, இளமை,  
 ஓராறு, ஓரிராசி, கற்றாமை,  
 காக்கணஞ்செடி, குமரி, தவப்  
 பெண், துர்க்கை, தெய்வப்  
 பெண்  
 கன்னிகாரம் - கோங்கு  
 கன்னிகை - அழிவிலாள்,  
 தாமரைக்கொட்டை,  
 பூவரும்பு  
 கன்னுவர் - கன்னார்

## கா

கா - அசைச்சொல் (உ-ம்:  
 இவளி வட்காண்டிகா),  
 ஓரெழுத்து, காத்தல், காவடி,  
 காவென்னேவல், சோலை,  
 துலை, பூந்தோட்டம்  
 காசுதுண்டம் - அகில்  
 காசுத்துவசத்தாள் - மூதேவி  
 காசுநதி - காவிரிப்பூம்பட்டினம்  
 காசுப்புள் - அவிட்டநாள்,  
 காக்கை  
 காசும் - காக்கை, வடகீழ்த்திசைப்  
 பாலன்குறி  
 காசுளம் - காளம்  
 காசுத்தன் - இராமன்  
 காசுளி - இசை, தவிசு, மந்தவிசை,  
 மிடற்றெழுமோசை, மெத்தை

காகோடியர் - கூத்தர்  
 காகோதரம் - பாம்பு  
 காகோளி - அசோகமரம்  
 காக்கை - அவிட்டநாள், காக்கை,  
 வினைமுற்று  
 காக்கைக்கொடியாள் - மூதேவி  
 காங்கேயம் - பொன்  
 காங்கேயன் - முருகன், வீட்டுமா  
 சாரி  
 காசம் - ஓர் தேசம், ஓர் நோய்,  
 கோழை,  
 காசறை - சுத்தாரிமிருகம், மணி,  
 மயிர்ச்சாந்து  
 காசனம் - கொலை  
 காசனன் - கொலைசெய்வோன்  
 காசி - ஓர் நகரம்  
 காசிபன் - ஓரிருடி  
 காசிரம் - வட்டம்  
 காசினி - பூமி  
 காசு - குற்றம், கோழை, மணிப்  
 பொது, மாதரணிவடம், பொன்  
 காசுமீரம் - ஓர் தேசம்  
 காசை - காயா, நாணற்புல்  
 காஞ்சனம் - புன்கமரம், பொன்  
 காஞ்சனி - மஞ்சள்  
 காஞ்சி - எண்கோவைமணி,  
 ஒருர், ஓர்பண், ஓர்மரம்,  
 திரண்டுமுன்னெதி ருன்றுஞ்  
 சேவகர்க்கு மாலை, நிலை  
 யின்மை  
 காஞ்சிரம் - எட்டி மரம்  
 காஞ்சிரா - எட்டி மரம்  
 காஞ்சுகம் - சட்டை  
 காஞ்சுகி - சட்டை  
 காடகம் - சீலை  
 காடி - ஊறுகாய், கஞ்சி, கள்,  
 காடி, நெய்  
 காடிகம் - சீலை  
 காடு - இடம், ஊர், எல்லை, சுடு  
 காடு, செத்தை, பரணிநாள்,  
 வனம்  
 காடுகாள் - மூதணங்கு

காடை - ஓர் புள்  
 காட்சி - அறிவு, பார்வை  
 காட்டம் - விறகு  
 காட்டல் - காண்பித்தல், வியங்  
 கோண்முற்று  
 காட்டா - காட்டுபசு, வினை  
 முற்று, வினையெச்சம்  
 காட்டை - எல்லை, காலம், திசை,  
 நுனி, வினைமுற்று  
 காணம் - ஓரளவு, கொள், செக்கு,  
 பொற்காசு, பொன்  
 காணல் - குறித்தல், நினைத்தல்,  
 வணங்கல், வியங்கோண்முற்று  
 காணி - உரிமை, ஓரெண், நிலம்  
 காண்டகம் - ஊர், காடு,  
 கெண்டிகை, நோய்  
 காண்டம் - அம்பு, ஆபரணம்  
 வைக்குஞ்செப்பு, ஆயுதம்,  
 எல்லை, கமண்டலம், காடு,  
 காண்டம், குதிரை, கோல்,  
 சமயம், சீலை, திரட்சி, திரைச்  
 சீலை, நீர், படைக்கலம், மலை,  
 முடிவு, வாச்சியம்  
 காண்டல் - காணுதல், தோற்று  
 வித்தல், பெறுதல், வணங்கல்  
 காண்டவனன் - இந்திரன்  
 காண்டபம் - அருச்சுனன் வில்,  
 தனுவிராசி  
 காண்டபன் - அருச்சுனன்  
 காதகம் - கொலை, பிறரைப்  
 பீடித்தல்  
 காதகன் - கொலையாளன்  
 காதணி - குண்டலம்  
 காதம் - கள், காவதம், கொலை,  
 நாற்சுகரத்தூரவு  
 காதம்பம் - இனிதாய்ப் பாடு  
 மன்னம்  
 காதரம் - அச்சம் தீவினைத்  
 தொடர்பு  
 காதரன் - அச்சமுள்ளோன்  
 காதலன் - சிநேகிதன், தலைவன்,  
 தோழன், மகன்

காதலி - காதலியென்னேவல்,  
தோழி, மகள், மனைவி  
காதலித்தல் - ஆசைப்பெருக்கம்  
காதலித்தோர் - சினேகிதர்  
காதல் - ஆசை, மகள்  
காதன் - கொலையாளன்  
காதி - ஓரசன், வினையெச்சம்  
காதிமைந்தன் - விசுவாமித்திரன்  
காதிவென்றோன் - அருகன்  
காது - காது, காத்தென்னேவல்,  
கொலை  
காதுதல் - கூறு செய்தல்,  
கொல்லல், தறித்தல்  
காதை - கதை, கொலை, சொல்,  
சொல்லல், வினைமுற்று  
காத்தல் - அளித்தல், காவல்  
காத்தியாயினி - தூர்க்கை  
காத்திரம் - உடல், உறுப்பு, கிரி,  
கோபம், சினம், பருமன்,  
யானை முன் கால்  
காத்திரவேயம் - பாம்பு  
காத்திரி - உடல், உறுப்பு, கிரி,  
கோபம், சினம், பருமன்,  
யானை முன் கால்  
காத்திரவேயம் - பாம்பு  
காத்திரி - கிரி, படைக்கலம்  
காத்திரை - ஆயுதம்  
காந்தம் - அழகு, ஊசிக்காந்தம்,  
பதினெண்புராணத்தொன்று  
காந்தருவம் - எண்வகை மணத்தி  
னொன்று  
காந்தருவர் - கந்தருவர்  
காந்தல் - சினக்குறிப்பு, முதிர  
வேதல், வியங்கோண்முற்று  
காந்தன் - கார்த்திகைப்பு  
காந்தன் - அரசன், எப்பொருட்டு  
மிறைவன், தலைவன்  
காந்தாரம் - இசை, இசைப்  
பாட்டு, ஓர் தேசம், ஓர் பண்,  
காடு, குறிஞ்சி யாழ்த்திரம்  
காந்தாரி மைந்தன் -  
தூரியோதன்

காந்தி - அழகு, ஒளி, கிரணம்,  
வினையெச்சம்  
காந்துகம் - வெண்காந்தள்  
காந்தை - பெண், மனைவி,  
வினைமுற்று  
காபாலம் - சிவன்சூத்து  
காபி - ஓரிராகம்  
காப்பியம் - சுக்கிரன்  
காப்பு - ஆடை, கதவு, காவல்,  
திருநீறு, மதில்  
காமக்கவலை - காமநோய்  
காமக்கோட்டி - பார்வதி  
காமத்துப்பாலோர் - தூர்த்தர்  
காமநாசன் - சிவன்  
காமபாலன் - பலபத்திரன்  
காமமிகுபோகம்விழையுநர் -  
தூர்த்தர்  
காமம் - அன்பு, ஆசை, ஊர், குடி,  
காமநோய்  
காமரம் - அடுப்பு, அத்தநாள்,  
இசை, இசைப்பொது சோலை  
காமருபி - பச்சோந்தி  
காமர் - அலங்காரம், அழகு,  
ஆசை, ஒளி, பேரழகு  
காமவல்லி - கற்பகத்தருவிற் படர்  
கொடி  
காமற்காய்ந்தோன் - அரசன்,  
அருகன்  
காமன் - திப்பிலி, மன்மதன்,  
வண்டு  
காமன்மைத்துனன் - விநாயகன்  
காமாரி - சிவன்  
காமிகம் - சைவாகமத்தொன்று  
காமிகம் - இச்சிக்கும் பொருள்  
காமுகர் - தூர்த்தர், நகரப்  
பதிவாழ்நர்  
காமுறல் - ஆசைப்படல்  
காம்பி - இறைகூடை, சலுகத்திரம்  
காம்பிரியம் - கம்பீரம்  
காம்பு - பட்டுச்சீலை, பூந்தாள்,  
மரக்கொம்பு, மூங்கில்

காம்போசம் - ஓர் தேசம், பதி  
 னெண்பாடையிலொன்று  
 காம்போதி - ஓர் பண்  
 காயத்திரி - காயத்திரி, சரச்சுவதி  
 காயம் - ஆகாயம், உடல், கார்ப்பு,  
 பெருங்காயம், மிளகு, வெண்  
 காயம்  
 காயல் - உப்பளம், கழி, கழிமுகம்,  
 வியங்கோண்முற்று  
 காயா - ஓர் மரம், வினைமுற்று,  
 வினையெச்சம்  
 காய் - காயென்னேவல், காய்  
 காய்தல் - கோபம், சினம், சினக்  
 குறிப்பு, வெட்டல்  
 காய்த்தல் - மர முதலிய காய்த்தல்  
 காய்ப்பு - காய்த்தல், தழும்பு,  
 வெறுப்பு, விளைவு  
 காரகம் - வினைகொண்டுமுடிவது,  
 வெப்பம்  
 காரணச்சொல் - கதை  
 காரணம் - கருத்தாமுதற் பல  
 காரணம்  
 காரணன் - அரசன்  
 காரண்டவம் - நீர்க்காக்கை  
 காரம் - எழுத்தின் சாரியை (உ-ம்:  
 அகாரம்), காரியம், கார்த்தல்,  
 பொன், மரவயிரம்  
 காரர் - அச்சமுள்ளோர்  
 காரவல்லி - பாகல்  
 காரா - எருமை  
 காராடு - வெள்ளாடு  
 காராம்பி - இறைகூடை, சல  
 சூத்திரம்  
 காராவர் - சூத்திரர், பூவைசியர்  
 காரான் - எருமை  
 காரி - இந்திரன், ஐயனார், கடை  
 யெழுவுள்ளலிலொருவன், கரிக்  
 குருவி, கருமை, களர்நிலம்,  
 காக்கை, கிளி, சனி, நஞ்சு,  
 வயிரவன், வினைசெய்யிடம்  
 காரிகம் - காவிக்கல்

காரிகை - அழகு, ஓர் யாப்புநூல்,  
 கலித்துறை, பெண்  
 காரிதாய் - வடுகி  
 காரிப்பிள்ளை - கரிக்குருவி  
 காரியம் - தொழில்  
 காருகர் - ஓவியர், நெய்வோர்  
 காருகன் - செய்பவன்  
 காருணி - வானம்பாடி  
 காருணிகன் -  
 கிருபையுடையோன்  
 காருணியம் - கிருபை  
 காருணியன் -  
 கிருபையுடையோன்  
 காருகம் - கருங்குரங்கு  
 காருடம் - அட்டதசபுராணத்  
 தொன்று  
 காரெலி - கறுப்பெலி  
 காரை - ஓர் செடி, வினைமுற்று  
 காரோடர் - உறைகாரர்  
 கார் - ஆவணி புரட்டாசியின்  
 பருவம், இருள், கருங்குரங்கு,  
 கருமை, காரென்னேவல், கார்  
 நெல், நீர், மேகம், வெள்ளாடு  
 கார்கோள் - கடல்  
 கார்கோடகன் -  
 அட்டநாகத்தொன்று  
 கார்த்தபம் - கழுதை  
 கார்த்தல் - காழ்த்தல்  
 கார்த்திகேயன் - முருகன்  
 கார்த்திகை - ஓர் நாள், ஓர்  
 மாதம், தூர்க்கை  
 கார்மலி - கடல்  
 கார்முகம் - மேகம், வில்  
 கார்வண்ணர் - அகரர்  
 காலகாலன் - சிவன்  
 காலசம் - காற்று, பேராலவட்டம்  
 காலடி - பரடு  
 காலணி - பரதசதங்கை  
 காலதர் - பலகணி  
 காலம் - பொழுது, விடியல்  
 காலல் - கொப்பளித்தல், சத்தி  
 பண்ணல், வியங்கோண்முற்று

காலவம் - நெருப்பு  
காலன் - சனி, நமன்  
காலாயுதம் - கோழி  
காலாழ் - குழைசேறு  
காலி - கழிவுநாள், கள், பசுக்  
கூட்டம்  
காலியம் - விடியல்  
காலிலி - அருணன், காற்று, பாம்பு  
காலூரம் - தவளை  
காலேகம் - நால்வகைச் சாந்து  
காலேகவண்ணம் - சாந்து  
காலேயம் - சுத்தூரி, மஞ்சள், பசுக்  
கூட்டம், மோர்  
காலை - பொழுது, விடியற்காலம்,  
வினைமுற்று  
காலோலம் - அண்டங்காக்கை  
கால் - அளவு, ஏழனுருபு (உ-ம்:  
ஊர்க்கானிவந்த பொதும்பர்),  
கால்ன், கால், காற்று, குறுந்  
தறி, ஊன்றுகோல், தூண்,  
தேருருள், பூந்தாள், பொழுது,  
முகன், மரக்கால், முளை, வழி,  
வாய்க்கால்  
கால்செய்வட்டம் - விசிறி  
கால்வாய் - வாய்க்கால், வினை  
முற்று  
காவணம் - மந்தல்  
காவதம் - காதம்  
காவலர் - அரசர், புருடர்  
காவலன் - அரசன், தலைவன்,  
மெய்காப்பாளன்  
காவல் - அரசன், காத்தல், சிறைச்  
சாலை, மதில், வியங்கோண்  
முற்று  
காவற்கடவுள் - திருமால்  
காவி - கருங்குவளை, காவிக்கல்  
காவிதி - மந்திரி  
காவிதியர் - கணக்கர், மந்திரியர்  
காவியம் - காப்பியம்  
காவிரி - காவேரி  
காழகம் - ஆடை, கடாரமென்னு  
மூர், கருமை

காழி - சீகாளி  
காழியர் - வண்ணார்  
காழ் - ஒளி, காழென்னேவல்,  
பருக்கைகல், களிங்கு, மணி  
வடம், வயிரம், விதை  
காழ்த்தல் - கார்த்தல்  
காழ்ப்பு - காரம், மரவயிரம்  
காளகந்தரி - பார்வதி  
காளகம் - காளம்  
காளகூட்டம் - நஞ்சு  
காளபதம் - மாடப்புறா  
காளம் - எட்டிமரம், கருமை, சிறு  
சின்னம், சூலம், நஞ்சு, மேகம்  
காளவனம் - சுடுகாடு  
காளவாய் - சுழுதை  
காளாமுகர் - சைவர்  
காளி - அட்டதசவுப புராணத்  
தொன்று, காளி, சிங்கம்,  
பார்வதி  
காளிங்கன் - ஓர் பாம்பு  
காளிந்தம் - ஏலம்  
காளிந்தி - கண்ணன் மனைவி,  
சுகரன்றாய், தேக்கின்விசேடம்,  
நீர்ப்பசு, யமுனை, வாகைமரம்  
காளிமை - கறுப்பு  
காளை - ஆண்மகன்,  
இளையோன், ஏறு,  
கட்டிளமையோன், பாலை  
நிலத் தலைவன்  
காளையங்கம் - போர்  
காறல் - காறுதல், வியங்கோண்  
முற்று  
காறு - அளவு, கொழு  
காற்குளம் - பூசநாள்  
காற்பாசம் - பருத்தி, பருத்திப்  
பஞ்சு  
காற்றின் சகாயன் - தீ  
காற்று - சோதிநாள், வாயு  
காற்றுமுந்துநாள் - விசாகம்  
கானகநாடன் - குறிஞ்சிநிலத்  
தலைவன், முல்லைநிலத்  
தலைவன்



கானம் - காடு  
கானக்குதிரை - மரை  
கானகம் - இசைப்பாட்டு, காடு,  
சோலை, வாசனை, வானம்  
பாடி  
கானல் - உப்பளம், ஒளி, கடற்  
கரைச்சோலை, கழி, சூரிய  
கிரணம், பேய்த்தேர்  
கானவர் - குறிஞ்சிநிலமாக்கள்,  
முல்லை நிலமாக்கள், வேடர்  
கானவன் - கானவன், குரங்கு  
கானனம் - காடு  
கானீனன் - கன்னன், கன்னி  
பெற்ற பிள்ளை  
கான் - எழுத்தின்சாரியை (உ-ம்:  
ஐகான்), காடு, மணம்  
கான்மரம் - ஆலமரம்  
கான்மா - பன்றி  
கான்யாறு - முல்லைநிலத்தாறு  
கான்றல் - கக்கல்

## கி

கிகிணி - காக்கணஞ்செடி,  
வலியான்  
கிங்கரர் - ஏவல்செய்வோர்,  
ஓர்சாதி  
கிசம் - தளிர்  
கிசலம் - தளிர்  
கிசலயம் - தளிர்  
கிசலை - தளிர்  
கிசாலம் - தளிர்  
கிச்சு - நெருப்பு  
கிஞ்சம் - சிறுமை  
கிஞ்சன் - தரித்திரன்  
கிஞ்சகம் - கேகயப்புள், சிவப்பு,  
முண்முருக்கு  
கிடக்கை - கிடத்தம், பூமி, மஞ்சம்  
கிடங்கு - அகழ், குளம்  
கிடாரம் - கொப்பரை  
கிடி - பன்றி, மருட்பன்றி

கிடுகு - கேடகம், சட்டப்பலகை,  
தேரினமரச்சுற்று  
கிடுமுடி - ஓர்வாச்சியம்  
கிடை - உவமை, கிடை, கிடை  
யென்னேவல், சடை  
கிடைத்தல் - எதிர்த்தல், பெறுதல்  
கிட்டம் - இருப்புக்கிட்ட முதலா  
யின, சம்பம், வினைமுற்று  
கிட்டல் - அடுத்தல், எதிர்த்தல்,  
வியங்கோண்முற்று  
கிட்டி - கிட்டி, கைத்தாளம், தலை  
யீற்றுப்பசு, நாழிகைவட்டில்,  
வினையெச்சம்  
கிணகர் - அடிமை  
கிணி - கைத்தாளம்  
கிணை - மருதப்பறை  
கிண்கிணி - சதங்கை  
கிண்டல் - தோண்டல்,  
வியங்கோண்முற்று  
கிண்ணம் - சிறுவட்டில், நாழிகை  
வட்டில்  
கிண்ணி - கிண்ணம்  
கிதி - பத்திலட்சங்கோடா கோடி  
கிம்பரி - தோளணி, பூண்,  
முடியுறுப்பு, யானைக்  
கொம்பிற்பூண்  
கிம்புருடர் - கந்தருவர்  
கியாதம் - புகழ், மேன்மை  
கியாதி - பிருகுவின் மனைவி, புகழ்,  
மேன்மை  
கிரகணம் - கிரகித்தல்  
கிருகபதி - சூரியன்  
கிரகம் - நவக்கிரகம், வீடு  
கிரகி - சமுசாரி  
கிரஞ்சனம் - முருங்கை  
கிரணமாலி - சூரியன்  
கிரணம் - ஒளி, கதிர்  
கிரமம் - முறைமை  
கிரவுஞ்சம் - அன்றில், ஓர்மலை,  
கோழிப்பறவையளவு தூரம்  
கிராகம் - ஆமை  
கிராடம் - ஓர் தேசம்

கிராணம் - சிறு வட்டில்  
 கிராதர் - குறவர், வேடர்  
 கிராமமுற்றோன் - கிராமணி  
 கிராமம் - நூறுகுடியூர், மருத  
 நிலத்தூர்  
 கிராமியன் - கிராமணி  
 கிராவம் - கல், மலை  
 கிரி - பன்றி, மருட்பன்றி, மலை  
 கிரிசம் - இணைப்பு  
 கிரிசரம் - மலையிற் பிறந்த  
 யானை  
 கிரிசன் - சிவன்  
 கிரிசை - பார்வதி  
 கிரிதசாக்கிரி - ஓர் பண்  
 கிரிபயம் - மரப்பொது  
 கிரிமல்லிகை - மலைமல்லிகை,  
 வெட்பாலை  
 கிரிமா - அட்டயோகத்தொன்று  
 கிரியை - தொழில், சிவபூசையியல்  
 பினொன்று  
 கிரீசன் - சிவன்  
 கிரீடம் - முடி  
 கிரீடி - அருச்சுனன், கிரீடியென்  
 னேவல்  
 கிரீடை - புணர்ச்சி, மகரீர் விளை  
 யாட்டு  
 கிரீவம் - சுழுத்து  
 கிருட்டி - ஓர்நீரா, பன்றி,  
 பிரண்டை, மருட்பன்றி  
 கிருட்டிணம் - கறுப்பு, சந்திரன்  
 பின்பக்கம்  
 கிருட்டிணன் - அருச்சுனன்,  
 கண்ணன், வியாசன்  
 கிருட்டிணி - காக்கணஞ்செடி  
 கிருதம் - செய்யப்பட்டது, நெய்  
 கிருதரன் - சினமுந் தும்மலும்  
 வெம்மையும் விளைக்கும் வாயு  
 கிருது - யாகம்  
 கிருத்தி - தோல்  
 கிருத்திமம் - தோல், பூதகணம்,  
 பொய், வஞ்சனை  
 கிருத்தியம் - தொழில்

கிருத்திரமம் - பொய், வஞ்சனை  
 கிருபணன் - உலோபன்  
 கிருபன் - குருகுலத்துப்பஞ்சா சாரி  
 களிவொருவன்  
 கிருபாலு - கிருபையுடையோன்  
 கிருமி - புழு  
 கிவம் - அழிவு, சிறுமை  
 கிலி - வெருவல்  
 கிலீபம் - பேடி  
 கிலுத்தம் - மணிக்கட்டு  
 கிலேசம் - துன்பம்  
 கில்லம் - சுழுத்து  
 கிழக்கு - கீழ்  
 கிழக்கு - கந்தம்  
 கிழத்தி - மருதத்தலைவி  
 கிழமை - உரிமை, குணம், மாட்சி,  
 மூப்பு, வாரம்  
 கிழவர் - உரியர், மூப்புடையோர்  
 கிழவன் - உரியோன், தலைவன்,  
 பரணிநாள், மருதநிலத்  
 தலைவன், மூப்புடையோன்  
 கிழவி - தலைவி, மூப்புடையவள்  
 கிழார் - இறைகூடை, சலுகத்திரம்,  
 தோட்டம்  
 கிழி - எழுதுபடம், கிழியென்  
 னேவல், கீற்று, நிதிப்பொது  
 கிழிதல் - கிழிதல்  
 கிழித்தல் - கிறல்  
 கிழிவு - கிழிதல்  
 கிளத்தல் - எழுப்பல், சொல்லுதல்,  
 வியங்கோண்முற்று  
 கிளப்பல் - எழுப்பல்,  
 வியங்கோண்முற்று  
 கிளப்பு - கிளப்பென்னேவல்,  
 சொல்லல்  
 கிளம்பல் - எழுப்பல்,  
 வியங்கோண்முற்று  
 கிளர் - ஒளி, கிளரென்னேவல்,  
 பூந்தாது  
 கிளர்தல் - கிண்டல், நிறைதல்  
 கிளவி - சொல்  
 கிளி - கிள்ளை

கிளிஞ்சில் - கிளிஞ்சில்  
 கிளை - உறவு, ஓர்பண், கிளியென்  
 னேவல், கைக்கிளையென்னு  
 மிசை, தளிர், மரக்கிளை,  
 மூங்கில்  
 கிளைஞர் - உறவோர், தோழர்,  
 மருதநிலமாக்கள்  
 கிளைத்தல் - கிண்டல், நிறைதல்,  
 நெருங்கல்  
 கிள்ளல் - கிள்ளல், வியங்கோண்  
 முற்று  
 கிள்ளி - சோழன், விளையெச்சம்  
 கிள்ளை - சுருங்கிளி, கிளி, குதிரை,  
 விளைமுற்று  
 கிறி - பொய், வழி  
 கிறுக்குதல் - எழுதல், கிறுக்கல்  
 கின்னரம் - ஆந்தை, நீர்வாழ்  
 பறவை, வீணை  
 கின்னரர் - சுந்தருவர்  
 கின்னரர்பிரான் - குபேரன்  
 கின்னரேசன் - குபேரன்

கீ

கீ - ஓரெழுத்து, கிளிக்குரல்  
 கீசகம் - குரங்கு, தலைச்சீரா,  
 மூங்கில்  
 கீசகாரி - வீமன்  
 கீடம் - கோற்புழு, புழு, வண்டு  
 கீணம் - குறைபாடு  
 கீணர் - அற்பர்  
 கீண்டல் - கிழித்தல், கிளைத்தல்  
 கீதம் - இசைப்பாட்டு, வண்டு  
 கீதவேதம் - சாமவேதம்  
 கீதி - கீதம், கீதம் பாடுவோன்  
 கீதை - பாட்டு  
 கீரம் - சுருங்கிளி, கிளி, பால்  
 கீரன் - நக்கீரதேவன்  
 கீரி - கீரிப்பிள்ளை  
 கீர் - சொல்  
 கீர்த்தி - புகழ்

கீலம் - ஆனி, சுவாலை, பிசின்  
 கீலாலம் - உதிரம், காடி, நீர்  
 கீல் - நந்து  
 கீழறை - கீழ்ப்பாறை  
 கீழலகம் - நரசும், பாதலம்  
 கீழோர் - கீழ்மக்கள், சண்டாளர்  
 கீழ் - ஈனம், ஏழனுருபு (உ-ம்:  
 ஆலநீழற்கீழன்றொரு  
 நால்வருக்கருநெறியுரைத்தானை),  
 கடிவாளம், கிழக்கு, கீழென்  
 னேவல், பள்ளம், மறதி  
 கீழ்தல் - அழித்தல், கிழித்தல்,  
 பிளத்தல்  
 கீழ்த்திசை - கிழக்கு  
 கீழ்த்திசைப்பாலன் - இந்திரன்  
 கீழ்மகன் - சனி  
 கீழ்மை - ஈனம்  
 கீழ்வாய் - தாடி, விளைமுற்று  
 கீளல் - கிழித்தல், வியங்கோண்  
 முற்று  
 கீறல் - எழுதல், கிழித்தல், வியங்  
 கோண்முற்று  
 கீற்று - கீறல்  
 கீளன் - குலமில்லான்  
 கீன்றல் - கிழித்தல்

கு

கு - நான்கனுருபு (உ-ம்:  
 அறத்திற்குப்பொருள்), பூமி  
 குகம் - மலைக்குகை  
 குகன் - முருகன்  
 குகு - அமாவாசை  
 குகுரம் - ஓர் தேசம்  
 குகை - மலைமுழை, முனிவர்  
 வாசம்  
 குக்கன் - நாய்  
 குக்கி - வயிறு  
 குக்கில் - செம்போத்து  
 குக்குடசர்ப்பம் - பறவைநாகம்  
 குக்குடம் - கோழி

குக்குலு - குங்கிலியம்  
 குங்குமம் - ஓர்மரம், செஞ்சாந்து  
 குங்குலு - குங்கிலியம்  
 குசம் - தருப்பைப்புல், நீர், மரப்  
 பொது முலை, வெறும் புறங்  
 கூறல்  
 குசலம் - மிக்க கல்வி  
 குசவர் - அறிஞர், மிகவல்லோர்  
 குசலவர் - இராமன்மக்கள்  
 குசன் - செவ்வாய்  
 குசமம் - பூ  
 குசேசயம் - தாமரை  
 குசை - கடிவாளம், குதிரை  
 கட்டுங்கயிறு, குதிரையிர்,  
 தருப்பை  
 குச்சம் - கொத்து, வெறும்  
 புறங்கூறல்  
 குச்சரி - ஓர்பண்  
 குச்சு - குற்றி, பாவாற்றி  
 குச்சம் - ஈயோட்டி, குறள்,  
 குன்றிக்கொடி, கூன், கொத்து,  
 கோட்சொல், நாழி  
 குச்சரம் - யானை  
 குச்சராசனம் - அரசமரம்  
 குச்சன் - குள்ளன்  
 குச்சி - ஆண்மயிர், குச்சியென்  
 னேவல்  
 குச்சு - பறவைக்குஞ்சு  
 குச்சுறை - பறவைக்கூடு  
 குடகம் - ஓர் தேசம்  
 குடகன் - சேரன்  
 குடக்கு - மேற்கு  
 குடக்கோ - சேரம்  
 குடங்கர் - குடம், குடிசை,  
 கும்பவிராசி  
 குடங்கை - உள்ளங்கை  
 குடசம் - மலைமல்லிகை,  
 வெட்பாலை  
 குடஞ்சுட்டு - பசுப்பொது  
 குடத்தியர் - இடைச்சியர்  
 குடநாதன் - சேரன்

குடந்தம் - குடம், திரட்சி, நால்  
 விரன் முடக்கிப் பெருவிர  
 னிறுத்தி நெஞ்சிடை வைத்தல்  
 குடந்தை - ஓநூர்  
 குடமாடல் - மாயோனாடல்  
 குடமுழா - முழவு  
 குடம் - ஊர்ப்பொது, கும்பம்,  
 கும்பவிராசி, கைகொட்டிக்  
 குவித்தல், சருக்கரை, பசு,  
 பூசம், மருதநிலத்தூர்,  
 விட்டுணுக்கத்து  
 குடம்பை - பறவைக்கூடு, முட்டை  
 குடர் - குடல்  
 குடலை - கூடை, பூக்குடலை  
 குடல் - குடல்  
 குடவர் - இடையர்  
 குடவு - குமரனாடல்  
 குடாரம் - கோடாலி  
 குடாரி - யானைத் தோட்டி  
 குடாரு - தயிர்கடைதாழி  
 குடாவடி - கரடி  
 குடி - ஊர்ப்பொது, குடியென்  
 னேவல், குலம், கோத்திரம்,  
 மருதநிலத்தூர்  
 குடிக்காடு - ஊர்ப்பொது, மருத  
 நிலத்தூர்  
 குடிசை - சிற்றில்  
 குடிசை - ஆறு கோட்டான், பதி,  
 பறைப்பொது  
 குடித்தல் - பருகுதல்  
 குடிமை - குடியியம்பு  
 குடிலம் - ஆகாயம், குராமரம்,  
 சடை, வஞ்சகம், வளைவு  
 குடில் - ஆகாயம், சிற்றில்  
 குடு - கள்  
 குடுக்கை - குடுக்கை  
 குடுமி - ஆண்மயிர் உச்சி, வெற்றி  
 குடும்பம் - உறவு  
 குடும்பினி - மனைவி  
 குடும்பு - கொத்து  
 குடுவை - சிறுபாளை

குடை - குடை, குடையென்  
 னேவல், குமரனாடல், பாதக்  
 குறட்டின் குமிழ், வேலமரம்  
 குடைதல் - சுடைதல், குளித்தல்  
 குட்டம் - ஆழம், குளம், தொழு  
 நோய், வினைமுற்று  
 குட்டரி - மலை  
 குட்டல் - தகர்த்தல், வியங்கோண்  
 முற்று  
 குட்டன் - ஆட்டுக்குட்டி, குழந்தை  
 மகன்  
 குட்டி - ஆடு, கீரி, குதிரை, நரி,  
 நாய், பன்றி, புலி, பூனை,  
 முயலுமன்றிக் குரங்குமுதன்  
 மரக்கோட்டில் வாழ்விலங்கின்  
 பிள்ளை, வினையெச்சம்  
 குட்டிமம் - சுற்படுத்தவிடம்  
 குட்டியம் - சுவர்  
 குட்டினி - வசவி  
 குட்டுவன் - சேரன்  
 குட்டை - குள்ளம், சிறுகுளம்,  
 வினைமுற்று  
 குணகு - பிசாசம்  
 குணக்கு - கிழக்கு, கோணல்  
 குணநிதி - கடவுள்  
 குணபத்திரன் - அருகன், கடவுள்  
 குணபம் - பிணம்  
 குணபாசி - பிசாசம்  
 குணம் - குடம், சீர்மை, நாணி,  
 நிறம், நூல், பண்பு, முக்குணம்  
 குணலை - வீராவேசத்தாற்கொக்  
 கரித்தல்  
 குணி - ஊமை, குணியென்னேவல்,  
 பண்பி, வில்  
 குணித்தல் - எண்பெருக்கல்,  
 மதித்தல்  
 குணில் - சுவண், குறுந்தடி,  
 பறையடிக்குங்குறுந்தடி  
 குணு - புழு  
 குணுக்கு - ஓர் காதணி  
 குணுங்கர் - சண்டாளர்,  
 தோற்கருவியாளர்

குணுங்கு - பிசாசம்  
 குண்டகன் - தலைவனைப்  
 பிழைத்தீன்ற சோரபுத்திரன்  
 குண்டக்கிரியம் - ஓரிராகம்  
 குண்டம் - குடுவை, குண்டம்,  
 குளம், பாளை  
 குண்டலம் - ஆகாயம், குழை,  
 வட்டம்  
 குண்டலன் - பலபத்திரன்  
 குண்டலி - இசங்கு, காளி, பாம்பு  
 குண்டனி - வசவி  
 குண்டி - ஈரல், மீன் சினை  
 குண்டிகை - கமண்டலம்  
 குண்டியம் - பழிச்சொல்  
 குண்டில் - சிறுசெய்  
 குண்டு - ஆண்குதிரை, ஆழம்,  
 உருட்டுருண்டை, தாழ்வு,  
 திரண்டகல்  
 குண்டை - இடபவிராசி, எருது,  
 சட்டி  
 குதம் - குதம், தருப்பை  
 குதரம் - மலை  
 குதலை - அறிவில்லான், மழலைச்  
 சொல்  
 குதி - காற்குதி, குதியென்னேவல்  
 குதித்தல் - கடத்தல், பாய்தல்  
 குதிரை - குதிரை  
 குதிரையாளி - வயிரவன்  
 குதிரைவாய்க்கருவி - கடிவாளம்  
 குதிரைவாய்வட்டம் - குசைக்  
 சுயிறு  
 குதிர் - நென் முதலிய வைக்குங்  
 குதிர்  
 குதை - பாசி, விற்குதை  
 குத்தல் - அடித்தல், குத்துதல்,  
 நெரித்தல், பறித்தல், வியங்  
 சோண்முற்று  
 குத்தி - அடக்கம், மண், வினை  
 யெச்சம்  
 குத்திரம் - சிக்கிரம், மலை,  
 வஞ்சகம்  
 குத்து - குத்தென்னேவல், நோய்

குந்தம் - கண்ணோய், குதிரை,  
குருந்தமரம், கைவேல், சிறுச  
வளம், நோய், பெருஞ்சுவளம்  
குந்தளம் - ஓர் தேசம், பெண்மயிர்,  
மயிர்க்குழற்சி, மயிர்ப்பொது  
குந்தி - கள், பாண்டவர் தாய்,  
வினையெச்சம்  
குந்தி புதல்வன் - தருமராசன்,  
வீமன்  
குந்தி முதல்புதல்வன் - சன்னன்  
குபலம் - ஈனபலம்  
குபேரன் - சந்திரன், நிதிக்கோன்  
குப்பம் - ஊர்  
குப்பாயம் - சட்டை  
குப்பி - ஓர் பாண்டம், மாதர்  
த லை ய ணி யி லெ ள் ன் று ,  
வீணையின் முறுக்காணி  
குப்புறல் - கடத்தல், பாய்தல்  
குப்பை - குவிவு, கூட்டம், மேடு  
குமரம் - கொம்பிலா விலங்கு  
குமரன் - ஆண்மகன்,  
இளையோன், மகன்,  
முருகன், வயிரவன்  
குமரி - ஆழிவிண்மை, கற்றாழை,  
கன்னி, காளி, சத்தமாதர்  
களிவொருத்தி, தூர்க்கை  
குமர்ச்சேர்ப்பன் - பாண்டியன்  
குமல் - அரிவாள்  
குமாரன் - மகன்  
குமிகை - வெள்ளொள்  
குமிதிகம் - தேக்கமரம்  
குமிலம் - பேரொலி  
குமிழ் - குமிழ்  
குமிழ்ப்பு - படைப்பு, புளகம்  
குமுணன் - முதலெழு வள்ளலி  
வொருவன்  
குமுதநண்பன் - சந்திரன்  
குமுதம் - அடுப்பு, தருப்பை,  
தென்மேற்றிசையானை,  
படைமீவொர்தொகை,  
பேரொலி, வெள்ளாம்பல்

குமுறல் - ஒலித்தல், பேசலாவெழு  
மொலி, பேரொலி, வியங்  
கோண்முற்று  
குமைத்தல் - மிதித்தல்  
கும்பகம் - கும்பித்தல்  
கும்பகாம்போதி - ஓரிராகம்  
கும்பகாரன் - குயவன்  
கும்பசன் - அகத்தியன்  
துரோணாச்சாரியன்  
கும்பம் - ஓரிராசி, குடம், நெற்றி,  
யானைமத்தகம்  
கும்பயோனி - அகத்தியன்  
கும்பி - கும்பியென்னேவல், சேறு,  
நகரம், யானை  
கும்பிடல் - தாமுதல், வியங்கோண்  
முற்று  
கும்பித்தல் - வாயுவடக்கல்  
குயம் - இளமை, கொடுவாள்,  
முலை  
குயவரி - புலி  
குயவர் - குயவர்  
குயவு - தேர்  
குயிலல் - இழைத்தல், சொல்லல்,  
வியங்கோண்முற்று  
குயிலன் - வாசவன்  
குயிலாயம் - சுவரறை, பறவைக்  
கூடு, மட்கலம் வளையுங்கூடம்  
குயிலுவம் - நரம்புக் கருவியாற்  
பாடல்  
குயிலுவர் - தோல்வினைஞர்,  
நரம்பினாய கருவிக்குரியோர்  
குயில் - ஓர் புள், குயிலென்னேவல்,  
சொல், துளையுடைப்பொருள்  
குயிறல் - அழைத்தல், செய்தல்,  
சொல்லுதல், துளைத்தல்,  
நெருங்கல்  
குயிற்றல் - செய்தல், பதித்தல்,  
வியங்கோண்முற்று  
குயின் - மேகம்  
குய் - தாளித்த கறி, நறும்புகை  
குய்யம் - பெண்குறி, மறைவு,  
வஞ்சம்

குரகதம் - குதிரை  
 குரகம் - நாகணவாய்ப்புள், நீர்வாழ்  
 பறவை  
 குரங்கம் - மான், விலங்கின்பொது  
 குரங்கல் - தாழ்தல், வியங்கோண்  
 முற்று  
 குரங்கி - சந்திரன், வினையெச்சம்  
 குரங்கு - குரங்கென்னேவல்,  
 வானம், விலங்கின்பொது  
 குரங்குதல் - இரங்குதல்,  
 வணங்குதல்  
 குரச்சை - குதிரைக் குளம்பு  
 குரஞ்சி - ஓரிராகம்  
 குரண்டகம் - பச்சைப்பு,  
 மருதோன்றிமரம்  
 குரண்டம் - கொக்கு  
 குரத்தம் - ஆரவாரம்  
 குத்தி - தலைவி  
 குரும் - குதிரைக் குளம்பு,  
 தருப்பை, பசு  
 குரம்பு - செய்கரை, வரம்பு  
 குரம்பை - உடல், சிறுகுடி,  
 பறவைக்கூடு, முட்டை  
 குரல் - இறகு ஒலி, தினை, பயிர்க்  
 கதிர், பெண்மயிர், மிடறு,  
 மிடற்றாற்பிறக்குமிசை, யாழ்  
 நரம்பினோசை, யாழ்நரம்பு  
 குரவகம் - மருதோன்றி மரம்,  
 வாடாக்குறிஞ்சி  
 குரவம் - கோட்டம், பேரீத்து  
 குரவர் - தந்தை, தாய், மந்திரிமார்,  
 முத்தோர்  
 குரவன் - குரு, தந்தை, பிரமன்,  
 முத்தோன்  
 குரவு - குராமரம்  
 குரவை - கடல், கூத்து, கைகோத்  
 தாடல்  
 குரா - குராமரம்  
 குரால் - சுபிலைநிறம், கோட்டான்,  
 பசு  
 குரிசில் - ஆண்மகன், இராசா,  
 பெருமையிற் சிறந்தோன்

குரு - ஆசான், இரு மாத்திரை,  
 ஓர் தேசம், ஓர்வியாதி, நிறம்,  
 பாரம், பெருமை, வியாழம்  
 குருகு - இளமை, உலைமுக்கு,  
 குருக்கத்தி, கைவளை, கோழி,  
 நாரை, பறவைப்பொது, மூல  
 நாள், வெண்மை  
 குருகுலவேந்தர் - கௌரவர்  
 குருக்கண் - மூலை  
 குருடன் - கண்ணில்லான்,  
 கக்கிரன்  
 குருடு - குருடு  
 குருணி - ஓர் மரக்காலளவுள்ளது  
 குருதி - இரத்தம், சிவப்பு,  
 செவ்வாய்  
 குருத்தல் - பெருங்கோபம்  
 குருத்து - குருத்து, வெண்மை  
 குருநாள் - பூசநாள்  
 குருந்து - ஓர்மரம்  
 குருமித்தல் - பேசலாலெழுமொலி  
 குருமை - பெருமை  
 குரும்பை - குரும்பை, புற்றாஞ்  
 சோறு  
 குருவி - பறவை, மூலநாள்  
 குருளை - இளமை, நரி, நாய்,  
 பன்றி, புலி, மான், முசு, முயல்,  
 யாளி இவற்றின் குட்டி  
 குரள் - பெண் மயிர்  
 குருபம் - விகாரரூபம்  
 குருரம் - கொடுமை  
 குரை - அசைச்சொல் (உ-ம்: அது  
 பெறலருங்குரைத்தே), ஒலி,  
 குதிரை  
 குரைத்தல் - எழுத்திலா வோசை,  
 ஒலித்தல்  
 குரோசம் - கூப்பிடுதாரம்  
 குரோட்டம் - நரி, பன்றி  
 குரோட்டன் - ஆணரி  
 குரோதம் - சினம்  
 குரோதன் - வீரபத்திரன்  
 குரோதி - ஓராண்டு, பகைவன்

குலம் - அரமனை, இரேவதி,  
கூட்டம், சாதி, மனை,  
விலங்கின் கூட்டம்  
குலாலன் - குயவன்  
குலாவல் - கொண்டாடல்,  
பாராட்டல், விளைவு,  
வியங்கோண்முற்று  
குலிகம் - இலுப்பைமரம், சாதி  
லிங்கம், சிவப்பு  
குலிங்கம் - ஊர்க்குருவி, ஓர்  
தேசம், காக்கை  
குலிசம் - இலுப்பைமரம், வச்சிரச்  
சோடு, வச்சிராயுதம், வன்னி  
மரம்  
குலினுன் - குலமுளோன்  
குலீனன் - குலமுளோன்  
குலுத்தம் - கொள்  
குலுமம் - படைத்தொகை  
குலை - அம்பின்குதை, குலை,  
குலையென்னேவல், கொத்து,  
செய்கரை, நடுக்கம், பூங்கொத்து  
(ஈந்து, கழுகு, காந்தள், தெங்கு,  
பனை, வாழைகட்குரித்து),  
விற்குதை  
குலைதல் - அச்சக்குறிப்பு, குன்றல்  
குலைத்தல் - கலையச்செய்தல்  
குலையல் - அச்சக்குறிப்பு  
குல்லரி - இலந்தை  
குல்லை - சுஞ்சா, துளசி, வெட்சி  
குல்வலி - இலந்தை  
குவுடு - சிறுமலை, திரட்சி, மரக்  
கொம்பு, மலை, மலையுச்சி  
குவலயம் - குவளை, நெய்தல், பூமி  
குவலிடம் - ஊர்  
குவவு - குவிதல், கூட்டம், திரட்சி,  
பூமி, பெருமை  
குவளை - ஓர் நீர்ப்பூ, மன்மதன்,  
களை, விழி  
குவளைத்தாரான் - தருமராசன்  
குவால் - குவிதல், கூட்டம், மேடு  
குவிதல் - உண்டை, கூடுதல்,  
கூட்டம், திரட்சி

குவித்தல் - ஒலித்தல், கூடுவித்தல்  
குவில் - அறுத்தல்  
குவிவு - குப்பை, குவிதல்  
குவை - குப்பை, கூட்டம், திரட்சி,  
மேடு  
குழகம் - அழகு  
குழகன் - முருகன்  
குழகு - அழகு  
குழம்பல் - சலங்கல், வியங்கோண்  
முற்று  
குழம்பு - ஓர் தேசம், கஞ்சி, குழம்  
பென்னேவல், குழைசேறு  
குழலல் - குழற்சி, வியங்கோண்  
முற்று  
குழல் - இசைப்பாட்டு ஊதிடு  
குழல், குழலென்னேவல்,  
கொண்டை, துளையுடைப்  
பொருள், பெண்மயிர்  
குழவி - இளமை, இளம்பிறை,  
ஓட்டக்கக்கன்று, குழந்தை,  
எருமை, கடமை, பன்றி, மான்,  
முசு, யாளி, யானையுமன்றி  
மரக்கோட்டின் வாழ்விலங்கின்  
குட்டி, மரக்கன்று  
குழவு - இளமை  
குழற்கொத்து - மயிர்க்குழற்சி  
குழாம் - கூட்டம்  
குழாய் - துளையுடைப்பொருள்  
குழி - கிணறு, குழியென்னேவல்,  
குளம், பள்ளம்,  
குழிசி - பாளை, மிடா  
குழிதல் - குழியாதல்  
குழியம் - திரட்சி, பாராவலயம்  
குழிவு - குழிதல்  
குழு - குழுவென்னேவல், கூட்டம்,  
மகளிர்கூட்டம்  
குழுமல் - கூடல், கூட்டம்,  
வியங்கோண்முற்று  
குழுவல் - கூட்டம், வியங்கோண்  
முற்று, வினைமுற்று



குழை - குண்டலம், குழைசேறு,  
குழையென்னேவல், தளிர்,  
துளையுடைப்பொருள்  
குழைதல் - வாடல்  
குழைத்தல் - குழைவித்தல்,  
தளிர்த்தல்  
குளகம் - குற்றெழுத்துத் தொடர்ந்த  
செய்யுள், பல பாக் கூடிப்  
பொருண்முடியுஞ் செய்யுள்,  
மரக்கால்  
குளகு - இலையுணும் விலங்குணவு  
குளகுளெனல் - ஈரடுக்கொலி  
குறிப்பு  
குளம் - தடாகம், நுதல், வெல்லம்  
குளவி - ஓர் வண்டு, மலைப்பச்சை  
குளிகண் - அட்டநாகத்தொன்று  
குளிகை - மாத்திரை  
குளித்தல் - நீராடல்  
குளியம் - உண்டை, புலி  
குளிரி - பீலிக்குஞ்சம், வெற்றிலை  
மூக்கரி கத்தி  
குளிர் - அச்சக் குறிப்பு, கர்க்கடக  
விராசி, கவண், குளிர்ச்சி,  
சூலம், நண்டு, பனிக்காற்று,  
மழு, மீனொழுக்கு, முழவு,  
வெற்றிலை மூக்கரி கத்தி  
குளிர்ப்பித்தல் - குளிர்ச்சி செய்தல்  
குளிறல் - எழுத்திலாவோசை,  
ஒலித்தல், பேசலாலெழு  
மொலி, வியங்கோண்முற்று  
குளிறு - ஒலி, குளிறென்னேவல்  
குளிரம் - நண்டு  
குள்ளம் - குறுமை  
குறங்கு - தொடை  
குறடு - ஓர் கருவி, திண்ணை,  
பலகை, மரத்துண்டு  
குறண்டி - ஓர் பண்  
குறத்தி - குறிஞ்சி நிலப்பெண்  
குறம் - ஓர் சாதி  
குறவர் - குறிஞ்சி நிலமாக்கள்,  
வேடர்  
குறவை - ஓர் மீன்

குறளன் - குள்ளன்  
குறளி - வசவி  
குறளை - குள்ளம், கோட்சொலல்  
குறள் - ஓர் பா, சிறுமை, பூதகணம்  
குறி - அடையாளம், குறிப்பு, குறி  
யென்னேவல்  
குறிக்கோள் - ஒற்றுமை, கணித்தல்,  
கருமமுடிக்குந்துணிவு  
குறிச்சி - குறிஞ்சி நிலத்தூர்  
குறிஞ்சி - ஓரிசை, ஓர் பண்,  
குறிஞ்சி நிலத்திராகம், குறிஞ்சி  
மரம், செம்முள்ளி, மருதயாழ்த்  
திறம், மருதோன்றி, மலைசார்  
நிலம்.  
குறிஞ்சிவேந்தன் - முருகன்  
குறிது - குறுமையுடையது  
குறித்தல் - கருதல், மதித்தல்  
குறிப்பு - ஒருமை, கருத்து  
குறியர் - குள்ளர்  
குறுகல் - அணுகல், குறைதல்,  
வியங்கோண்முற்று  
குறுக்கல் - குறைத்தல், வியங்  
கோண்முற்று  
குறுகுறுப்பு - சினக்குறிப்பு  
குறுங்கண் - பலகணி  
குறுங்கலி - பாலையாழ்த்திறம்  
குறுந்தறி - குறுந்தடி, போதிகை  
குறுமாக்கள் - சிறார்  
குறுமுனி - அகத்தியன்  
குறுமை - சிறுமை, பாவம்  
குறும்பர் - குறுநிலமன்னர்  
குறும்பாடு - குறும்பாடு  
குறும்பி - காதமுக்கு  
குறும்பிடி - உடைவாள்  
குறும்பு - அரளிநுக்கை, பாலை  
நிலத்தூர், போர்  
குறும்பூழ் - காடை  
குறும்பொறை - குறிஞ்சி நிலத்  
தூர், காடு, சிறுமலை, மலை

குறும்பொறைநாடன் - முல்லை  
நிலத் தலைவன்

குறுவாழ்க்கை - வறுமை

குறை - அரகிறை, குறையென்  
னேவல், குற்றம், தரித்திரம்

குறைகோள் - இரத்தல்

குறைதல் - கெடுதல், சிறுகல்

குறைபாடு - ஈனம்

குறைவு - ஈனம், வறுமை

குற்சிதம் - அருவருப்பு

குற்றப்பாடு - மானம்

குற்றமில்லான் - அருகன்

குற்றம் - நோய், பிழை

குற்றல் - நெரித்தல், பறித்தல்,  
வியங்கோண்முற்று

குற்றி - தறி, வினையெச்சம்

குனி - குனியென்னேவல், வில்

குனிதல் - இரங்குதல், வளைதல்

குனித்தல் - ஆடல், வளைதல்

குனிப்பு - கூத்தின்விகற்பம்

குன்மம் - ஓர் நோய், தூறு,

படைத்தொகை

குன்றல் - குலைதல், குறைதல்,

கெடுதல், வியங்கோண்முற்று

குன்றவர் - குறிஞ்சி நிலமாக்கள்,  
வேடர்

குன்றவில்லி - சிவன்

குன்றி - ஓர்செடி, வினையெச்சம்

குன்று - குன்றென்னேவல், சதய

நாள், சிறுமலை, மலை

குன்றெறிந்தோன் - முருகன்

கூ

கூ - கூவென்னேவல், பூமி

கூகை - கூகை, கோட்டான்

கூசல் - அச்சக்குறிப்பு, அச்சம்,  
நாணுதல், வியங்கோண்முற்று

கூசனம் - மறைந்த சொல்

கூச்சம் - அச்சம்

கூடகம் - வஞ்சனை

கூடபதம் - பாம்பு

கூடம் - கூடம், கொல்லன்  
சம்மட்டி, புதைத்தல், பொய்,  
மலையினுச்சி, மறைவு, வஞ்சம்

கூடல் - அடுத்தல், இயலல்,

கழிமுகம், கூடுதல், தேடல்,

புணர்தல், மதுரை,

வியங்கோண்முற்று

கூடற்கோமான் - பாண்டியன்

கூடார் - பகைவர்

கூடி - தசைதின்போன்

கூடு - கூடென்னேவல்,

பறவைக்கூடு

கூடை - கூடை, கூத்தின் விகற்பம்,

வினைமுற்று

கூட்டம் - கூடுதல், தொகுதி,

பிண்ணாக்கு, போர்

கூட்டல் - சேர்த்தல், வியங்கோண்

முற்று

கூண்டு - பறவைக்கூடு

கூதளம் - கூதாளிச்செடி

கூதனம் - மறைத்தசொல்

கூதாளம் - கூதாளிச்செடி

கூதிர் - ஐப்பசி கார்த்திகையின்

பருவம், காற்று, பணிக்காற்று

கூதை - காற்று, குளிக்காற்று

கூத்தர் - நாடகர்

கூத்தன் - உயிர், நடன்

கூத்தி - நாடகக்கணிகை

கூத்து - நடனம்

கூந்தல் - கமுகோலை, குதிரை

மயிர், கூந்தற்பனை, பனை

யோலை, பெண்மயிர், மயிற்

றோகை

கூந்தற்பனை - ஓர் மரம்

கூபம் - கிணறு

கூபரம் - முழங்கை

கூப்பிடல் - வியங்கோண்முற்று,

விளித்தல்

கூம்பல் - ஒடுங்கல், குமிழமரம், குவிதல், வியங்கோண்முற்று  
 கூம்பு - கூம்பென்னேவல், தேர்க் கொடிஞ்சி, பாய்மரம்  
 கூரம் - கொடுமை, பாகல், பொறாமை  
 கூரல் - புள்ளிறகு, பெண்மயிர், வியங்கோண்முற்று  
 கூரன் - நாய்  
 கூரை - சிற்றில், வினைமுற்று  
 கூர் - கூரென்னேவல், நுனி, மிகுதி  
 கூர்ச்சம் - தருப்பை  
 கூர்ச்சரம் - ஓர்தேயம்  
 கூர்தல் - ஆராய்தல், மிகுதல்  
 கூர்த்தல் - உவர்த்தல்  
 கூர்த்திகை - ஆயுதப்பொது  
 கூர்ப்பரம் - முழங்கை  
 கூர்ப்பு - உள்ளது சிறத்தல், கூர்த்தல்  
 கூர்மம் - ஆமை, பதினெண் புராணத்தொன்று  
 கூர்மன் - உரோமம்புளகித் திமைப்பிக்கும் வாயு  
 கூர்மை - நுண்மை  
 கூலம் - கடற்கரை, கடை வீதி, கரை, காராமணி, பசு, பல பண்டம், பாகல், மந்தி, மரை, வரம்பு, விலங்கின் வால்  
 கூலி - நாட்கூலி  
 கூவம் - கிணறு  
 கூவலர் - நூல்வல்லோர்  
 கூவல் - அழைத்தல், கிணறு, சொல்லுதல், பள்ளம், வியங்கோண்முற்று  
 கூவியர் - மடையர்  
 கூவிரம் - தேரிடக்கியம், தேர், தேர்க்கொடிஞ்சி, வில்வமரம்  
 கூவிரி - தேர்  
 கூவிளம் - வில்வமரம்  
 கூவிளை - வில்வமரம்  
 கூழை - இறகு, கடையின்மை, சேறு, நடு, படைவகுப்பு, படை

பின்னணி, பெண்மயிர், பொன், மயிற்றோகை  
 கூழ் - சோறு, பயிர், பொன்  
 கூளி - உறவு, எருது, குற்றம், தொகுதி, பூதம், பெருங்கழுது, பேய், பொலியெருது, வலி  
 கூளியர் - படைவீரர், வேடர்  
 கூறல் - சொல்லுதல், வியங்கோண் முற்று, விற்றல்  
 கூறு - கூறென்னேவல், பங்கு, பாதி  
 கூறுபாடு - பங்கு  
 கூறை - சீலை, வினைமுற்று  
 கூற்றன் - நமன்  
 கூற்று - காலன், சொல், நமன்  
 கூற்றுதைத்தோன் - சிவன்  
 கூனல் - கோணல், சங்கு, பிறை, வியங்கோண்முற்று  
 கூனன் - கூனுள்ளோன்  
 கூனி - ஓர் மீன், கூனுள்ளாள், வசவி  
 கூனிக்குயம் - அரிவாள்  
 கூனிரும்பு - அரிவாள்  
 கூனை - கருப்பஞ்சாறடுகூன், வினைமுற்று, வேள்விக்குண்டம்  
 கூன் - ஆந்தை, கூனென்னேவல், நத்தை, வளைவு

கெ

கெடலணங்கு - மூதேவி  
 கெடவரல் - மகளிர் விளையாடல்  
 கெடி - ஊர்  
 கெடிலம் - ஓர் நதி  
 கெடுதல் - சாதல், சாய்தல்  
 கெடுத்தல் - அழித்தல்  
 கெண்டி - கெண்டிகை  
 கெண்டை - சேல்  
 கெம்பிரம் - நீர்ப்பூம்  
 கெலித்தல் - வெல்லல்  
 கெழு - இடைச்சொல் (உ-ம்: வேல் கெழுதடக்கை), நிறம்

கெழுதகைமை - உரிமை  
 கெழுமல் - அமைதல், கற்றல்,  
 நிறைதல், முளைத்தல், வியங்  
 கோண்முற்று  
 கெழுமை - கெழுமுதல், நிறம்,  
 வளமை  
 கெழுவல் - நிறைதல்,  
 வியங்கோண்முற்று  
 கெழுவுதல் - நிறைதல்  
 கெளிதம் - பெருங்கல்  
 கெளிறு - கெளிற்று மீன்

கே

கேகம் - வீடு, மயிற்சூரல்  
 கேகயம் - ஓர் தேசம், கேகயப்புள்,  
 மயில்  
 கேசம் - குதிரைமயிர், மயிர் ப்  
 பொது  
 கேசரம் - பூந்தாது, மகிழ்மரம்,  
 வண்டு  
 கேசரர் - வித்தியாதரர்  
 கேசரி - சிங்கம்  
 கேசவம் - அட்டதசதரும நூலி  
 லொன்று வண்டு  
 கேசவற்றோழன் - அருச்சுனன்  
 கேசவன் - சோழன், திருமால்,  
 நிறைமயிருள்ளோன்  
 கேசி - திருமால், நிறைமயிருள்  
 ளோன்  
 கேசிகன் - நிறைமயிருள்ளோன்  
 கேடகம் - பரிசை, பாசறை, மலை  
 செறிந்தலூர்  
 கேடம் - கிளியாறு  
 கேடிலுவகை - மோக்கம்  
 கேடு - கெடுதல்  
 கேட்டை - ஓர்நாள், மூதேவி,  
 வினைமுற்று  
 கேணி - அகழி, கிணறு, குளம்,  
 தூரவு

கேண்மை - உறவு,  
 கண்ணோட்டம், நட்பு  
 கேதகை - தாழை  
 கேதம் - துன்பம்  
 கேதல் - அழைத்தல்  
 கேதனம் - பெருங்கொடி,  
 விருதுக்கொடி  
 கேதாரகவுளம் - ஓரிராகம்  
 கேதாரம் - ஓர் நகரம், மயில்  
 கேது - அடையாளம், ஓர் கோள்,  
 விருதுக்கொடி  
 கேத்திரபாலன் - வயிரவன்  
 கேத்திரன் - பூமி  
 கேயம் - இசைப்பாட்டு  
 கேயூரம் - தோளணி  
 கேரண்டம் - காக்கை  
 கேரளம் - ஓர் தேசம்  
 கேரளன் - சேரன்  
 கேரளை - இசைப்பாட்டு  
 கேலம் - மகளிர் விளையாட்டு  
 கேவணம் -  
 மணியைப்பதிக்குங்குழி  
 கேவலம் - ஒருங்கு, தனிமை,  
 மோக்கம்  
 கேழல் - பன்றி  
 கேழ் - உவமை, ஒளி, நிறம்  
 கேளன் - தோழன்  
 கேளார் - பகைவர்  
 கேளி - தெங்கு, மகளிர்  
 விளையாட்டு  
 கேள் - உறவு, கேளென்னேவல்,  
 சினேகம்  
 கேள்வன் - தலைவன்  
 கேள்வி - கல்வி, காது

கை

கை - ஒப்பனை, ஒழுக்கம், கை,  
 சிறுமை, படைவகுப்பு, யானைத்  
 துதிக்கை

கைகுவித்தல் - கும்பிடல், கொப்பி  
கொட்டல்  
கைகூப்பல் - கும்பிடல், கொப்பி  
கொட்டல், வணங்கல்  
கைகேயன் - ஓரரசன்  
கைகொட்டல் -  
கொப்பிகொட்டல்  
கைகொள் - ஒழுக்கத்தின்றன்மை  
கைக்கட்டி - கைக்கவசம்  
கைக்கிளை - அண்ணத்தாற்  
பிறக்குமிசை, ஒருதலைக்காமம்,  
யாழிலோர் நரம்பு  
கைக்குன்று - யானை  
கைக்கை - கசப்பு  
கைசெய்தல் - புனைதல்  
கைதவம் - துன்பம், பொய்,  
வஞ்சனை  
கைதவன் - பாண்டியன்  
கைதூவாமை - ஒழியாவொழுக்கம்  
கைதை - தாழை, வயல்  
கைதைச்சுகிகையன் - மன்மதன்  
கைதொடல் - சோறுண்டல்  
கைத்தலம் - கை  
கைத்தல் - அலங்கரித்தல், அலைத்  
தல், கசப்பு  
கைத்தாய் - செவிலி  
கைத்து - பொன், வெறுப்பு  
கைபுனை - அலங்கரித்தல்,  
கைபுனையென்னேவல்,  
புத்தொடுத்தல்  
கைப்பற்றல் - கலியாணம்,  
வியங்கோண்முற்று  
கைப்பு - கசப்பு  
கைப்புடை - கைக்கவசம்  
கைப்புலி - யானை  
கைம்மலை - யானை  
கைம்மா - யானை  
கைம்மீன் - அத்தநாள்  
கைம்மை - கைம்பெண்  
கையகப்படுத்தல் - ஒப்புக்  
கொடுத்தல்

கையடை - அடைக்கலம்  
கையரிக்கொளல் - தேடல்,  
வியங்கோண்முற்று  
கையர் - கீழ்மக்கள், திருடர்  
கையறல் - ஒழுக்கமின்மை, செய  
லின்மை, வியங்கோண்முற்று  
கையறை - ஒழுக்கமின்மை,  
செயலின்மை  
கையாறு - ஒழுக்கம், சரித்திரம்,  
துன்பம்  
கையுடை - கைக்கவசம்  
கையை - தங்கை  
கையொழியாமை - ஒழியா  
வொழுக்கம்  
கையொழுக்கம் - கைதூவாமை  
கைரவம் - குமுதம்  
கைரிகம் - பொன்  
கைவல்லியம் - மோக்கம்  
கைவளை - கடகம்  
கைவாரம் - வாழ்த்து  
கைனி - கைம்பெண், அத்தநாள்

## கொ

கொக்கரித்தல் - குணலையிடல்,  
கோழி முதலிய பறவையி  
னொலி, விசேடம்  
கொக்கரை - பாம்பு, வலம்புரிச்  
சங்கு, வலை, வில்  
கொக்கு - ஓர் புள், குதிரை, செந்  
நாய், மாமரம், மூலநாள்  
கொக்கோகம் - சாமநூலிலொன்று  
கொங்கணம் - ஓர் தேசம்,  
பதினெண்பாடையிலொன்று  
கொங்கன் - சேரன்  
கொங்காரம் - குங்குமமரம்  
கொங்கு - ஓர் தேசம், கள்,  
பூந்தாது, வாசனை  
கொங்கை - முலை  
கொச்சி - ஓர் தேசம்  
கொச்சை - இளைப்பு, வெள்ளாடு

கொஞ்சல் - மழலைச் சொல்,  
 வியங்கோண்முற்று  
 கொடி - காக்கை, கீழ்த்திசைப்  
 பாலன்முறி, குமரனாடல்,  
 துகிற்கொடி, நீளம், படர்  
 கொடி  
 கொடிச்சியர் - குறிஞ்சிநிலப்  
 பெண்கள்  
 கொடிஞ்சி - தேர், தேர்மொட்டு  
 கொடிப்படை - முன்னணிப்படை  
 கொடிப்பாலை - ஓரிராகம்,  
 அதையெழுமுகைப்பாலையிற்  
 காண்க  
 கொடிறு - கதுப்பு, பூசநாள்,  
 யானைக்கதுப்பு  
 கொடுகொட்டி - சிவன்குத்து  
 முருகனாடல்  
 கொடுத்தல் - ஈதல்  
 கொடுநுகம் - மகநாள்  
 கொடுமரம் - தனுவிராசி, வில்  
 கொடுமுடி - மலையினுச்சி  
 கொடுமை - கொடுங்கோன்மை,  
 பொல்வாங்கு  
 கொடும்புலி - சிங்கம், சிங்க  
 விராசி  
 கொடும்பை - அருவி, ஓர்பச்சிலை,  
 குளம், தூம்பு  
 கொடுவரி - புலி  
 கொடுவாய் - ஓர்மிருகம், ஓர்மீன்,  
 வெறும்புறங்குறல்  
 கொடுவாள் - அரிவாள்  
 கொடை - ஈசை, வினைமுற்று  
 கொடைமடம் - வரையாது  
 கொடுத்தல்  
 கொடையாளன் - ஈகையாளன்  
 கொட்டம் - தொழுவம்  
 கொட்டல் - அடித்தல், அப்புதல்,  
 கும்மியாடல், வியங்கோண்  
 முற்று  
 கொட்டி - ஓர் கிழங்கு, வினை  
 யெச்சம்  
 கொட்டியம் - எருது

கொட்டில் - ஒதுக்கிடம், பசுக்  
 கொட்டில்  
 கொட்டு - கொட்டென்னேவல்,  
 மண்வெட்டி  
 கொட்டை - ஓர்காதணி, பாதக்  
 குறட்டின் குமிழ், மாப்பலா  
 முதலிய மரத்தின் கொட்டை,  
 வினைமுற்று  
 கொட்டி - சுழற்சி, திரிவு, வளைவு  
 கொணர்தல் - கொண்டுவரல்  
 கொண்கள் - தலைவன்,  
 நெய்தனிலத் தலைவன்  
 கொண்டக்கிரி - ஓர்பண்  
 கொண்டல் - கீழ்காற்று, முன்  
 பனிப் பருவத்தின் காற்று,  
 மேகம்  
 கொண்டாடல் - மெச்சல், வியங்  
 கோண்முற்று  
 கொண்டி - கொள்ளை, வினை  
 முற்று  
 கொண்டியம் - வெறும்புறங்குறல்  
 கொண்டை - மயிர்முடி, வினை  
 முற்று  
 கொண்டி - ஆகாயம், மேகம்  
 கொதித்தல் - கொதித்தல், சினக்  
 குறிப்பு  
 கொதுகு - கொசுகு  
 கொத்தம் - எல்லை  
 கொத்தல் - கொத்துதல், வியங்  
 கோண்முற்று  
 கொத்தளி - பாய்  
 கொத்து - கொத்தென்னேவல்,  
 திரள்  
 கொந்தல் - கொந்துதல், சினக்  
 குறிப்பு, பெருங்கோபம், வியங்  
 கோண்முற்று  
 கொந்தளம் - கூத்தின்விகற்பம்,  
 பெண்மயிர், மயிர்க்குமுற்சி  
 கொந்து - கொந்தென்னேவல்,  
 பூங்கொத்து  
 கொப்பரி - கொப்பரை  
 கொப்பரை - கொப்பரி

கொப்பு - மயிர்முடி, மரக்கொம்பு,  
 மாதர்காதணியிலொன்று  
 கொப்புள் - குமிழி, கொப்புளம்  
 கொப்பூழ் - உந்தி  
 கொம்பர் - மரக்கொம்பு  
 கொம்பு - ஊதிடுகொம்பு, மரக்  
 கொம்பு, யானைக்கொம்பு,  
 விலங்கின்கொம்பு  
 கொம்மெனல் - அனுகரண  
 வோசை, ஒலிக்குறிப்பு  
 கொம்மை - அகங்கைவிரித்துக்  
 கொட்டல், அழகு, இளமை,  
 திரட்சி, முலை, வட்டம், வலி  
 கொய்கை - அறுத்தல், பறித்தல்  
 கொய்தல் - அறுத்தல், கத்தரித்தல்  
 கொய்யடி - நாரை  
 கொய்யுளை - குதிரை  
 கொலு - சேவை  
 கொலை - கொல்லல்  
 கொலைஞர் - சண்டாளர்,  
 வேடர்  
 கொல் - அசைச்சொல் (உ-ம்:  
 வருவர்கொல்வயங்கிழா அய்),  
 ஐயக்கிளவி (உ-ம்: இவ்வுருக்  
 குற்றிகொல் மகன்கொல்),  
 கொல்லென்னேவல், வருத்தம்  
 கொல்லம் - ஓர் தேயம்  
 கொல்லர் - கம்மாளர், கருமார்  
 கொல்லல் - கொல்லுதல், வியங்  
 கோண்முற்று  
 கொல்லாவேதன் - அருகன்  
 கொல்லி - ஓர்பண், ஓர்மலை  
 கொல்லியவராடி - வராடித்  
 திறத்தினொன்று  
 கொல்லிவெற்பன் - சேரன்  
 கொல்லெனல் - ஒலிக்குறிப்பு  
 கொல்லை - கொல்லை, சோலை,  
 வினைமுற்று  
 கொவ்வை - கோவைக்கொடி  
 கொழிஞ்சி - பூவாது காய்க்குமரம்  
 கொழித்தல் - வாருதல்  
 கொழிப்பு - குற்றம், கொழித்தல்

கொழு - காறு, கொழுவென்னேவல்  
 கொழுத்தல் - மதத்தல்  
 கொழுநன் - எப்பொருட்குமிறை  
 வன், தலைவன்  
 கொழுந்து - இளந்தளிர்  
 கொழுப்பு - நிணம்  
 கொழுமை - கொழுப்பு, நிறம்,  
 வளமை  
 கொழும்புகை - நறும்புகை  
 கொளகொளெனல் - ஈரடுக்  
 கொலிக்குறிப்பு  
 கொளுத்து - கொளுத்தென்னேவல்,  
 சந்து, மூட்டு  
 கொளுத்துதல் - தீப்பற்றுவித்தல்,  
 வீணை முதலிய வாசித்தல்  
 கொள் - ஓர்பயறு, கொள்ளென்  
 னேவல்  
 கொள்கலம் - சாந்து, மடி, மாலை  
 முதலிய பெய்கலம், பிழா  
 கொள்கை - அறிவு, குணம்  
 கொள்ளம் - குழைசேறு  
 கொள்ளல் - வாறுதல், வியங்  
 கோண்முற்று  
 கொள்ளார் - பகைவர்  
 கொள்ளி - பகைவர்  
 கொள்ளி - நெருப்புறுவிறகு  
 கொள்ளை - கொள்ளை, மிகுதி,  
 வினைமுற்று  
 கொறி - கொறியென்னேவல்,  
 செம்மறியாடு, மேடவிராசி  
 கொறித்தல் - கொறிக்குதல்  
 கொறுக்கச்சி - கொறுக்கை  
 கொறுக்கை - உயிர்ப்பு,  
 கொறுக்கை  
 கொற்கை - ஒரூர்  
 கொற்றம் - அரசியல், வலி, வெற்றி  
 கொற்றவள்ளை - பகைவர்களது  
 நாடழித்தல்  
 கொற்றவன் - அரசன்  
 கொற்றவை - தூர்க்கை  
 கொற்றி - தூர்க்கை, பசவிளங்  
 கன்று, வடுகி

கொற்று - கொற்றுத்தொழில்  
 கொன் - அச்சம் (உ-ம்: கொன் முனையிரவூர்), காலம் (உ-ம்: கொன்வரல்வாடை), பயனின்மை (உ-ம்: கொன்னே கழிந்தன்றிளமை), பெருமை (உ-ம்: கொன்னூர் துஞ்சினும் யாந்துஞ்சிலமே)  
 கொன்றை - கொன்றைமரம், வினைமுற்று  
 கொன்றைகுடி - சிவன்

## கோ

கோ - அம்பு, அரசன், ஆகாயம், ஆண்மகன், எருது, ஓரெழுத்து, கண், கோவன்னேவல், திசை, தெய்வலோகம், நீர், பசு, பசுப் பொது, பூமி, மலை, வச்சிராயுதம்  
 கோகநகம் - தாமரை  
 கோகநகை - இலக்குமி  
 கோகநதம் - தாமரை  
 கோகநதை - இலக்குமி  
 கோகம் - சக்கரவாகப் புள், செந்நாய்  
 கோகனம் - கையாந்தகரை, நிலக்கடம்பு  
 கோகிலம் - குயில், பல்லி  
 கோகு - கழுதை  
 கோகுலம் - குரங்கு, துணையுடைப் பொருள்  
 கோக்கள் - சிறந்தோர், பசுக்கள்  
 கோங்கு - ஓர்மரம்  
 கோசம் - ஆண்குறி, உறை, கருகூலம்; தெரு, பண்டாரம், புத்தகம், மதிலுறுப்பு, முட்டை  
 கோசரம் - அடங்கல், ஊர், விடயம்  
 கோசலம் - ஆனீர், ஓர் தேசம், பதினெண்பாடையிலொன்று

கோசலை - ஓர் தேயம்  
 கோசனை - பேரொலி  
 கோசிகம் - சாமவேதம், சீலை, பட்டுச்சீலை  
 கோசிகள் - கௌசிகள்  
 கோசு - ஓரெல்லையளவு, தெரு  
 கோடகம் - குண்டிகை, குதிரை, நாற்றெருக் கூடுமிடம், புதுமை, முடியுறுப்பு  
 கோடனை - ஒலி, பேரொலி, கொடுமை, வாச்சியப்பொது  
 கோடம் - எல்லை  
 கோடரம் - எட்டிமரம், குதிரை, குரங்கு, சோலை, தேர்மொட்டு, மயிர்ச்சாந்து, மரக்கொம்பு, மரப்பொது, மரப்பொந்து  
 கோடல் - கொள்ளல், முறித்தல், வளைதல், வியங்கோண்முற்று, வெண்காந்தள்  
 கோடவதி - வீணை  
 கோடாய் - செவிலித்தாய்  
 கோடி - ஓரெண், சீலை, புதுமை, முடியுறுப்பு, வினைமுற்று, வினையெச்சம்  
 கோடிகம் - அணிகலச்செப்பு, கெண்டிகை, சீலை, பூந்தட்டு  
 கோடியர் - நாடகர்  
 கோடிலம் - கோட்டம்  
 கோடீரம் - சடைமுடி  
 கோடு - அரவிருக்கை, ஊதிடு கொம்பு, கோடென்னேவல், சங்கு, நீர்க்கரை, மரக்கொம்பு, மலையினுச்சி, யானைக் கொம்பு, வஞ்சனை, வரம்பு, விலங்கின் கொம்பு  
 கோடை - காற்று, குதிரை, செவ்வகாந்தள், முதிர்வேனிற்பருவத்தின் காற்று, மேல்காற்று, வினைமுற்று, வெண்காந்தள், வெயில், வேனிற்சீலை  
 கோட்டகம் - குளம்



கோட்டம் - அழுக்காறு, இடம், ஓர்மருந்து, குராமரம், குரம், கூட்டம், கோணல், கோயில், சுடுகாடு, தேவலோகம், நாடு, பசுக்கூடம், மருதநிலத்தார், வயல், வளைவு, வாசனைப் பண்டம், வீணை

கோட்டல் - எழுதல், கோணு வித்தல், வியங்கோண்முற்று

கோட்டாலை - துன்பம்

கோட்டான் - கூகை, கோட்டான்

கோட்டி - அழகு, கூட்டம், கோபுரவாயில், சவை, வினையெச்சம்

கோட்டியாழ் - நால்வகை யாழி லொன்று

கோட்டுமா - பன்றி, யானை

கோட்டை - அரண், வினைமுற்று

கோட்பதம் - மாட்டுக்குளம்பு

கோட்பறை - நெய்தற்பறை

கோட்பு - கொள்கை

கோணம் - குதிரை, முடுக்குத் தெரு மூக்கு, யானைத்தோட்டி, வளைந்தவள், வளைவு

கோணல் - கூன், மாறுபாடு, வளைவு, வியங்கோண்முற்று

கோணன் - கூணன்

கோணாமுகம் - சூழ்சூழியிருக்கை

கோணாய் - ஆணை, தோண்டான், வினைமுற்று

கோணி - கோணி, பதினாயிரங் கோடாகோடி, பன்றி, வினையெச்சம்

கோணை - அழிவின்மை, கொடுமை, வினைமுற்று

கோண் - கொடுங்கோண்மை, கோணென்னேவல், வளைவு

கோண்டை - இலந்தைக்கனி

கோதண்டம் - வில்

கோதமம் - ஓர்தீவு

கோதனம் - பசுவின் சுன்று

கோதா - உடம்பு, வினைமுற்று, வினையெச்சம்

கோதாவரி - விருத்தகங்கை

கோதி - கோதுமை, வினையெச்சம்

கோது - குற்றம், கோதென்னேவல், சக்கை

கோதுதல் - கோதல்

கோதை - ஒழுங்கு, காற்று, கௌதமநதி, சேரன், நெற்சுமை, பூமாலை, பெண், பெண் மயிர், முன்கைத்தோற் கூட்டு, வினைமுற்று

கோத்தல் - கோவைசெய்தல்

கோத்தனி - முந்திரிகைக்கொடி

கோத்திரம் - குலம், பூமி, மலை

கோத்திரவம் - வரகு

கோத்திரை - பூமி, மலை

கோபதி - இடபம், இந்திரன்

கோபம் - சினம், தம்பலப்பூச்சி

கோபாலர் - இடையர்

கோபி - ஓர்மண், கோபியென்னேவல், சினமுள்ளோன்

கோபுரம் - கோபுர வாயில், நகரின் வாயில்

கோமகள் - தலைவி

கோமதை - ஓர் நதி

கோமயம் - ஆப்பி, ஆவிற்குரிய பொருள்

கோமளம் - இளமை, இளமைச் செவ்வி, பசு

கோமாட்டி - தலைவி

கோமாயு - நரி

கோமார் - தலைவி

கோமான் - அரசன், குரு, சிறந்தோன், பன்றி, மூத்தோன்

கோம்பன் - சினக்குறிப்பு, பெருங்கோபம், வியங்கோண்முற்று

கோம்பி - பச்சோந்தி, வினையெச்சம்

கோயில் - அரசன்மனை, கோயில்

கோரகம் - இளம்பூவரும்பு வட்டில்

கோரகை - இளம்பூவரும்பு குயில்

கோரங்கி - ஓர் பட்டணம்  
கோரசம் - கவுதாரி  
கோரண்டம் - குறிஞ்சி, மரு  
தோன்றிமரம்  
கோரம் - அச்சம், உட்டணம்,  
குதிரை, கொடுமை, சிக்கிரம்,  
சோழன் குதிரை, வட்டில்  
கோரம்பர் - கழைக்கூத்தர்  
கோரவாரம் - சந்தனம்  
கோரிகை - அகப்பை  
கோரை - கோரைப்புல்  
கோலம் - அழகு, இலந்தைக்  
கனி, ஒப்பனை, தெப்பம்,  
நீரோட்டம், பலகோலம்,  
பறவை, பன்றி, பாக்கு, பிரீக்கு,  
மருட்பன்றி, விந்தை, நகர்  
கோலம்புனைபெண் - வண்ண  
மகள்  
கோலரம் - முளை  
கோலல் - சூழ்ந்திடல், வளைத்தல்,  
வியங்கோண்முற்று  
கோலாகலம் - பேரொலி, விலங்கி  
னாலெழுமொலி  
கோலாங்குலம் - முசு  
கோலி - இலந்தைமரம், மயிர்,  
வினையெச்சம்  
கோல் - அஞ்சனக்கோல், அம்பு,  
அளந்திடுகோல், இலந்தை,  
எழுதுகோல், ஊன்றுகோல்,  
குதிரைச்சம்பட்டி, செங்கோல்,  
துலாராசி, துலாம், தூண்டில்,  
தெப்பம், மரக்கொம்பு, யாழி  
னரம்பு  
கோவணம் - கௌபீனம்  
கோவணன் - ஈசன், வசிட்டன்  
கோவம் - கோபம், பொன்  
கோவர் - இடையர்  
கோவார்த்தனர் - இடையர்  
கோவலர் - இடையர்  
கோவலன் - கண்ணகி கணவன்  
கோவிந்தர் - இடையர்  
கோவிந்தன் - கண்ணன்

கோவெனல் - அனுசுரணவோசை  
கோவை - அணிவடம், ஓர்கொடி,  
கோத்தமாலை, கோத்தல்,  
வினைமுற்று  
கோவைசியர் - இடையர்  
கோழி - உறையூர், கோழி  
கோழிக்கொடியோன் - ஐயனார்,  
முருகன்  
கோழிவேந்தன் - சோழன்  
கோழை - கொடுமை, கோழை  
கோளகம் - பட்டுச்சீலை,  
மண்டலிப்பாம்பு, மிளகு  
கோளகன் - கைம்பெண் பெற்ற  
பிள்ளை  
கோளகை - மண்டலிப்பாம்பு,  
வட்டம்  
கோளரி - சிங்கம்  
கோளன் - கோளுரைப்போன்  
கோளி - அத்திமரம், ஆலமரம்,  
கொழிஞ்சிமரம், கொள்வோன்  
கோளிகை - பெட்டைக்குதிரை  
கோள் - இடையூறு, குணம்,  
கொலை, கொள்ளல், கோள்,  
தீமை, நவக்கிரகம், நாள்,  
புறங்கூறல், பொய், வலி  
கோறல் - கொல்லல்  
கோற்கொடி - இலந்தை, கரை  
கோற்றேன் - தேன்கூடு  
கோன் - அரசன், எப்பொருட்கு  
மிறைவன்

## கௌ

கௌசலம் - ஓர்தேசம்  
கௌசிகம் - ஓர்பண், கூகை,  
சாமவேதம், பட்டுச்சீலை,  
விளக்குத்தண்டு  
கௌசிகன் - இந்திரன், பாம்  
பாட்டி, விசுவாமித்திரன்  
கௌடம் - ஓர்கொடி, ஓர் தேயம்

கௌண்டர் - சண்டாளர்,  
 புலையர்  
 கௌண்டிகர் - தோல்வினைஞர்  
 கௌதமநதி - கோதாவரியின்  
 பிரிவு  
 கௌதமன் -  
 சத்தவிருடிகளிலொருவன்  
 கௌதமி - ஓர்பசு, கோதாவரி,  
 கோரோசனம்  
 கௌதம் - சிச்சிலிக்குருவி  
 கௌத்துவம் - அந்தநாள், பதும  
 ராகம், மாணிக்கம்  
 கௌந்தி - குந்திதேவி, தவப்பெண்  
 கௌப்பு - பெருமை  
 கௌமாரம் - அட்டதசகீத  
 புராணத்தொன்று, ஓர் சமயம்,  
 ஓர் பருவம்  
 கௌரம் - வெண்மை  
 கௌரவர் - குருகுலவேந்தர்  
 கௌரி - காளி, தூர்க்கை,  
 பத்தாண்டுப்பெண், பார்வதி  
 கௌரிசேயன் - விநாயகன்  
 கௌரிநந்தனன் - குமரன்  
 கௌரியன் - பாண்டியன்  
 கௌவல் - பற்றல், வியங்கோண்  
 முற்று  
 கௌவை - ஆயிலியநாள்,  
 எள்ளிளங்காய், ஒலி, கள்,  
 துன்பம், பழிச்சொல்,  
 வினைமுற்று  
 கௌளம் - ஓரிராகம்  
 கௌளி - பல்லி

ச

சகசம் - உண்மை, வட்டில்  
 சகசரி - பொன்னிறங்கலந்த  
 கரும் பூவுள மருதோன்றி  
 மரம், வாடாக்குறிஞ்சி  
 சகடம் - உரோகணி, ஊர்க்குருவி,

பண்டி, பாண்டில் பூண்டவூர்தி,  
 வட்டில்  
 சகடு - உரோகணி, சந்தேகம்,  
 பண்டி  
 சகடை - பண்டி, முரசு, வாச்சியம்  
 சகண்டை - முரசு, வாச்சியம்  
 சகதி - சேறு, பொல்லாநிலம்  
 சகநாதன் - கடவுள்  
 சகம் - ஓர்தேசம், சட்டை, பூமி,  
 மார்கழிமாதம்  
 சகரன் - முதலெழுவள்ளலி  
 லொருவன்  
 சகலகம் - வெள்ளாட்டுக்கடா  
 சகலமங்கலை - பார்வதி  
 சகலம் - எல்லாம்  
 சகலவியாபி - கடவுள்  
 சகலன் -  
 ஓர்குடியிற்கொண்டோன்  
 சகல் - கொசுரு  
 சகாயம் - துணை  
 சகாயன் - தோழன்  
 சகி - சகியென்னேவல், தோழி  
 சகித்தல் - பொறுத்தல்  
 சகுடம் - சேம்பு  
 சகுந்தம் - கமுகு, பறவை  
 சகுலி - ஒலி, மீன்  
 சகுனம் - கிழங்கு, நிமித்தம்,  
 பறவை  
 சகுனி - துரியோதனன் மாமன்,  
 நிமித்தம் பார்ப்போன், பறவை  
 சகோதரி - உடன்பிறந்தாள்  
 சகோரம் - சக்கரவாகப்புள், நிலா  
 முகிப்புள்  
 சகோரயாழ் - நால்வகை யாழில்  
 ஒன்று  
 சக்கரபாணி - தூர்க்கை, விட்டுணு  
 சக்கரம் - கடல், சக்கரவாகப்புள்,  
 தேருருளை, பிறப்பு, பூமி,  
 பெருமை, மலை, மலை  
 மல்லிகை, வட்டம்  
 சக்கரவர்த்தி - மற்றொருவரைப்  
 பணியாது தனியாள்வோன்

சக்கரவாளம் - சக்கரவாளகிரி,  
 வட்டவடிவு  
 சக்கரம் - இந்திரன், விட்டுணு  
 சக்கராயுதத்தி - தூர்க்கை  
 சக்காரம் - தேமா  
 சக்கிரி - அரசன், குயவன், செக்கான்,  
 திருமால், தேவேந்திரன், பாம்பு  
 சக்கு - கண்  
 சக்கை - கோது  
 சக்ரூலி - அப்ப வர்க்கம்  
 சங்கதம் - தேவர்மொழி, நட்பு,  
 பொருத்தல்  
 சங்கநிதி - சங்குருவாய்க் கிடக்கும்  
 பொன்  
 சங்கபதம் - அட்டாதசதரும நூலி  
 லொன்று  
 சங்கபாலன் - அட்டமா நாகத்  
 தொன்று  
 சங்கமம் - கலத்தல், புணர்ச்சி  
 சங்கமேந்தி - திருமால்  
 சங்கம் - ஓர் நிதி, கணைக்கால்,  
 கூடுதல், கூட்டம், சங்கு, சவை,  
 நூறாயிரங்கோடி, நெற்றி,  
 படையிலோர் தொகை, புலவர்  
 சங்கரம் - கலப்பு, போர்  
 சங்கரர் - போர்செய்வோர்  
 சங்கரன் - சிவன்  
 சங்கராபரணம் - ஓரிசை  
 சங்கரி - சங்கரியென்னேவல்,  
 பார்வதி  
 சங்கரித்தல் - அழித்தல்  
 சங்கலிதம் - கலத்தல்  
 சங்கறுப்போர் - வளைபோழ்நர்  
 சங்கன்னம் - நரம்பு  
 சங்காசம் - உவமை  
 சங்காதம் - அழித்தல், ஐந்து தர  
 மீரடிசனையுமொருங்கெடுத்து  
 வைத்து நடித்தல், ஓர் நரகம்,  
 கூட்டம்  
 சங்காரம் - அழித்தல்  
 சங்கிரந்தன் - இந்திரன்  
 சங்கிரம் - சாடு

சங்கிராமம் - போர்  
 சங்கினி - நால்வகைப் பெண்ணி  
 லொருத்தி  
 சங்கீதம் - வாச்சியத்தோடும்  
 பாடுதல்  
 சங்கிரணம் - கலப்பு  
 சங்கிரதம் - புணர்ச்சி  
 சங்கு - கணைக்கால், கூடுதல்,  
 கைவளை, சங்கு, நெற்றி,  
 படைக்கலம்  
 சங்குமணி - அக்குமணி  
 சங்குபிலம் - அட்டாதசகீத  
 புராணத்தொன்று  
 சங்கேதம் - குழுஉக்குறி  
 சங்கை - அச்சம், ஐயம்  
 சங்கோசம் - அடக்கம்  
 சசம் - முயல்  
 சசி - இந்திராணி, கர்ப்பூரம்,  
 சந்திரன்  
 சசிதரன் - சிவன்  
 சசிமணாளன் - இந்திரன்  
 சச்சம் - மெய்  
 சச்சிதானந்தன் - கடவுள்  
 சச்சு - நீர்ச்சுண்டி, பறவைமூக்கு  
 சஞ்சயம் - கூட்டம்  
 சஞ்சயன் - வியாசர்  
 சீடரிலொருவன்  
 சஞ்சரிகம் - வண்டு  
 சஞ்சலம் - அசைவு, மனக்கவலை  
 மின்னல்  
 சஞ்சலை - மின்னல்  
 சஞ்சாளிகம் - வண்டு  
 சஞ்சிதம் - ஈட்டியது  
 சஞ்சீவிகரணி - புளியமரம்,  
 மூர்ச்சை தீர்த்துயிர் தருமருந்து  
 சஞ்சீவி - சஞ்சீவினி  
 சஞ்சீவினி - மூர்ச்சை தீர்த்துயிர்  
 தருமருந்து  
 சஞ்சு - பறவை மூக்கு  
 சடகம் - ஊர்க்குருவி  
 சடங்கம் - ஆறுசாத்திரம்  
 சடங்கு - செய்முறை

சடசடெனல் - ஈரடுக்கொலிக்  
 குறிப்பு  
 சடம் - உடல், கொடுமை, பொய்  
 சடரம் - வயிறு  
 சடாதரி - பார்வதி  
 சடாமகுடன் - சிவன்  
 சடாரி - கவசம்  
 சடிதி - சீக்கிரம்  
 சடிலம் - குதிரை, சடை, நெருக்கம்  
 சடு - ஆறு  
 சடை - ஓர் பூடு, சடை, வேர்  
 சடைச்சி - நெட்டி, பாசி  
 சடையோன் - சிவன், வீரபத்திரன்  
 சட்டகம் - உடல், மானுடர்  
 படுக்கைப்பொது, வடிவு  
 சட்டம் - சதவிற்பலகை போல்வன,  
 திட்டம்  
 சட்ட - ஓர்திதி, ஓர்பாத்திரம்,  
 சட்டியென்னேவல்  
 சட்டித்தல் - அழித்தல், கொல்லல்  
 சட்டை - அங்கி  
 சட்டம் - அறுகு, மயிர்  
 சண்டமாருதம் - பெருங்காற்று  
 சண்டம் - கொடுமை, சீக்கிரம்,  
 பேடு  
 சண்டன் - காலன், சிவன், சூரியன்,  
 நமன், பேடி  
 சண்டிகை - காளி, தூர்க்கை  
 சண்டை - போர்  
 சண்பகம் - செண்பகம்  
 சண்பனி - யோகினி  
 சண்முகன் - குமரன்  
 சதகம் - ஓர் பிரபந்தம்  
 சதகோடி - ஓரெண், வச்சிராயுதம்  
 சதக்கிருதன் - இந்திரன்  
 சததம் - எப்போழ்தும்  
 சதபத்திரி - தாமரை  
 சதமகத்தான் - இந்திரன்  
 சதமுனை - வச்சிராயுதம்  
 சதம் - அறுபடுபயிர், இலை,  
 இறகு, நிலைமை, நூறு  
 சதயம் - ஓர் நாள்

சதனம் - இலை, இறகு, வீடு  
 சதா - எப்போழ்தும், மரக்கலம்  
 சதாகதி - காற்று, மாறாநடப்பு  
 சதாசிவம் - முடியாநன்மை  
 சதாசிவன் - சிவன்  
 சதாநந்தன் - கடவுள், பிரமன்  
 சதாபதி - மரவட்டை  
 சதாபலம் - எலுமிச்சை  
 சதாபுசம் - வண்டு  
 சதி - உரோகணி, கற்புடையாள்,  
 சோறு, தாளவொத்து, பார்வதி,  
 வஞ்சனை, வட்டம்  
 சதிபதி - சிவன்  
 சதிரிசம் - உவமை  
 சது - நான்கு  
 சதுக்கம் - நாற்றெருக் கூடுமிடம்  
 சதுமுகன் - அருகன், பிரமன்  
 சதுரங்கசேனை - காலாள் தேர்  
 பரியானை  
 சதுரங்கம் - ஓர்வகைச் சூதாடு  
 கருவி  
 சதுரர் - நகரப்பதியோர்  
 சதுரன் - நகரப்பதியோன்  
 சதுரை - சதுரங்கப்பட்டணம்  
 சதுர்த்தர் - சூத்திரர்  
 சதுர்த்தல் - அப்புதல்  
 சதுர்ப்புயன் - திருமால்  
 சத்தம் - ஏழு, ஒலி  
 சத்தி - சக்கல், குடை, கைவேல்,  
 சத்தியென்னேவல், சூலம்,  
 தேரிடக்கியம், பார்வதி, வலி,  
 விருதுக்கொடி, வெண்குடை  
 சத்திகம் - குதிரை  
 சத்தியம் - சபதம், மெய்  
 சத்தியோசாதம் -  
 சிவனைமுகத்தொன்று  
 சத்திரம் - அன்னசத்திரம்,  
 கைவிடாப்படை, கைவேல்,  
 பாணம், யாகம், வெண்குடை  
 சத்து - உண்மை  
 சத்துவம் - வலி  
 சத்தை - இருக்கை

சநகன் - சீதையின் றகப்பன்,  
தகப்பன்  
சநநம் - பிறப்பு  
சநநி - தாய்  
சநபதம் - நாடு  
சநலோகம் -  
மேலேழுலகிலொன்று  
சநற்குமாரம் - அட்டாதசவுப  
புராணத்தொன்று  
சநார்த்தனன் - திருமால்  
சநி - ஓர் கிரகம், சநியென்னேவல்  
சநிப்பு - பிறப்பு  
சந்தணி - சந்தனம்  
சந்ததம் - எப்போழ்தும்  
சந்ததி - சந்தானம்  
சந்தநாமுன்மகன் - வீட்டுமாச்சாரி  
சந்தப்பா - இருபத்தாறெழுத்து  
நான்கடியாக வரும் பா  
சந்தம் - அழகு, சுவியின்வண்ணம்,  
சந்தனம், நிறம், வடிவு  
சந்தனம் - சந்தன மரம்  
சந்தனுமுன்மகன் -  
வீட்டுமாச்சாரி  
சந்தாபம் - வெப்பம்  
சந்தானகரணி - முறிந்தவறுப்புக்  
களை யிணைக்குமருந்து  
சந்தானம் - ஐந்தருவிலொன்று,  
சந்ததி  
சந்தி - இசைப்பு, சக்தியென்  
னேவல், பலதெருக் கூடுமிடம்,  
மாலை நேரம், மூங்கில்  
சந்திமான் - இடையெழு வள்ளலி  
லொருவன்  
சந்திரகம் - பொன்வண்டு, மயிற்  
றோகைக்கண்  
சந்திரகாந்தம் - சந்திரமுகத்துநீர்  
விடுங்கள்  
சந்திரசேகரன் - சிவன்  
சந்திரதிலகம் - சந்தனம்  
சந்திரம் - கர்ப்பூரம், பொன்  
சந்திரன் - நிலவு  
சந்திரிகை - சந்திரனொளி

சந்தில் - சனி  
சந்து - சந்தனம், நாற்றெருக் கூடு  
மிடம், மூட்டு  
சந்தை - பலவூர்மனிதரோரூரி  
லோர்தினத்திற் கொள்ளல்,  
விற்றற்பொருட்டுக் கூடுங்  
கூட்டம்  
சந்நத்தன் -  
போருக்காயத்தமானோன்  
சந்நிபம் - உவமை  
சந்நியம் - போர்  
சந்நம் - பிறப்பு  
சந்நமானம் - உபசாரம்  
சந்நிநி - காளி யேவல் செய்வோன்  
சபதம் - ஆணை  
சபதி - விரைவு  
சபம் - ஆலம்வீழ் முதலிய,  
மூங்கில்  
சபரம் - கெண்டை மீன்  
சபலம் - இரதம், இலாபம், நிறை  
வேறல், மின்னல்  
சபலை - மின்னல்  
சமங்கை - வறட்கண்டி  
சமணர் - அமணர்  
சமண் - சமணமதம்  
சமதன் - சங்காத்தி  
சமத்தம் - எல்லாம்  
சமப்பால் - நெய்தனிலம், முல்லை  
நிலம்  
சமமுகம் - தியானத்தின்  
போற்றலையசைவினமை  
சமம் - உவமை, நடு, போர்  
சமயம் - காலம், சைவமுதலிய  
சமயம்  
சமரசம் - சமாதானம்  
சமரம் - போர்  
சமரி - தூர்க்கை, பாம்பு  
சமர் - போர், முட்பன்றி  
சமர்த்தன் - திண்ணியன்  
சமவாயம் - கூட்டம், தற்கிழமை  
சமழ்க்தல் - நானூதல், வருத்தல்  
சமழ்ப்பு - நானம்

சமன் - காலன், நடு, நமன்  
 சமாசன் - தொகைப்படுவது  
 சமாதி - அட்டயோகத்தொன்று,  
 சாவு  
 சமாலம் - பீலிக்குஞ்சம்  
 சமானகரணி - இரணத்தமும்பு  
 தீர்க்குமருந்து  
 சமானம் - உவமை  
 சமானன் - நாபியினின்று மெழும்  
 வாயு  
 சமி - அருகன், சமியென்னேவல்,  
 வன்னிமரம்  
 சமிதி - போர்  
 சமிதை - ஓமவிறகு  
 சமித்தம் - ஓமமண்டபம்  
 சமித்தல் - பொறுத்தல்  
 சமியன் - அருகன்  
 சமீரணன் - காற்று  
 சமீரம் - போர்  
 சமீரன் - காற்று  
 சமு - படையிலோர் தோகை  
 சமுதாயம் - கூட்டம்  
 சமுத்திரம் - கடல், படையிலோர்  
 தொகை, பத்திலுட்கங்கோடி  
 சமுகம் - குட்டம், சவை  
 சமை - சமையென்னேவல், வருடம்  
 சமைத்தல் - அமைத்தல், செய்தல்  
 சம் - அன்பு  
 சம்பகம் - செண்பகம்  
 சம்படம் - சீலை, சோம்பல்  
 சம்பம் - மரவயிரம், வச்சிராயுதம்  
 சம்பரம் - எண்காற்புள், சீலை, நீர்  
 சம்பரன் - ஓரிராக்கதன்  
 சம்பராரி - இந்திரன், மன்மதன்  
 சம்பவம் - பிறப்பு  
 சம்பளம் - கரை, பண்டாரம்,  
 பொறாமை, வழிச்சேரற்கு  
 வேண்டும் பொருள், வழியுணவு  
 சம்பாகம் - நாடு  
 சம்பீரம் - எலுமிச்சை  
 சம்பு - அயன், அரன், அரி,

அருகன், இரவி, எலுமிச்சை,  
 ஓர்புல், நரி, நாவல்  
 சம்பூதம் - பிறப்பு  
 சம்பை - ஓர்தாளம், மின்னல்  
 சம்போகம் - புணர்ச்சி  
 சம்மதம் - கோட்பாடு  
 சம்யோகம் - புணர்ச்சி  
 சம்வற்சரம் - வருடம்  
 சம்வாகம் - மலைமேலேற்றியவூர்  
 சயகண்ணடை - பரந்தவட்டிகை  
 சயகம் - பூவரும்பு  
 சயந்தனம் - தேர்  
 சயந்தன் - இந்திரன்மகன்  
 சயமகள் - தூர்க்கை, மிதுனவிராசி  
 சயம் - ஆம்பல், இரவி, கூட்டம்,  
 கை, சருக்கரை, மாலை, வெற்றி  
 சயம்பு - அருகன், கடவுள்,  
 தானாகவாதல்  
 சயனம் - நித்திரை, நித்திரை  
 செய்யுமிடம்  
 சயிரேகம் - மேகவண்ணப்பூவுள்  
 மருதோன்றிமரம்  
 சயை - சந்திரன் மூன்றாம் பக்கம்  
 சய்யோகம் - புணர்ச்சி  
 சரகம் - தேன்  
 சரசம் - இனியகுணம்  
 சரசி - இனியகுணி  
 சரசு - குளம்  
 சரடம் - ஓணான்  
 சரடு - நூலிழை முதலிய  
 சரணம் - அடைக்கலம், கால்,  
 மயிற்றோகை, மருதநிலத்தூர்,  
 வீடு  
 சரணாயுதம் - கோழி  
 சரண் - அடைக்கலம், கால்  
 சரண்புகல் - அடைக்கலம்புகல்  
 சரதம் - மெய்  
 சரபம் - எண்காற்புள், கும்பாடு,  
 வரையாடு  
 சரமணி - அடைப்பட்டிகை  
 சரமம் - முடிவு

சாரம் - ஆம்பு, கொறுக்கை,  
 நடையுள்பொருள், நாணல்,  
 மணிவடம், மாலை  
 சரவணபவன் - குமரன்  
 சரவணம் - கொறுக்கை, நாணம்  
 சரவை - மாலை  
 சரளம் - ஒழுங்கு, தகுதி  
 சரளி - சத்தசுரங்களையு  
 மாரோகண மவரோகண  
 மாகப் பயிலல்  
 சரற்காலம் - மாரிகாலம்  
 சராகம் - வண்டு  
 சராகை - வட்டில்  
 சராசரம் - நடையுள்ள துமில்லது  
 சராசனம் - வில்  
 சராவம் - அகல், சலாகை  
 சரி - ஒப்பு, கூட்டம், கைவளை,  
 சரியென்னேவல், மலைச்சாரல்,  
 வழி  
 சரிகை - சரிதல், பொன் முதலிய  
 வற்றின் சரிகை  
 சரிதம் - சரித்திரம்  
 சரிதல் - சாய்தல்  
 சரிதை - ஒழுக்கம், சரித்திரம்  
 சரித்தல் - சரியச்செய்தல்  
 சரித்திரம் - ஒழுக்கம்  
 சரியை - ஒழுக்கம், பிச்சை,  
 வினைமுற்று, சிவபூசை  
 யியல்பினொன்று  
 சரிவு - சாய்பு  
 சரீரம் - உடல்  
 சரு - சோறு தேவருணவு  
 சருகு - உயர்ந்தவிலை  
 சருக்கம் - இலக்கியச்செய்யுட்  
 கூறுபாடு  
 சருத்தி - தேரிடக்கியம், விருதுக்  
 கொடி  
 சருமம் - தோல், தோற்பாய்  
 சருமர் - சக்கிலியர்  
 சருவம் - எல்லாம், பாணை  
 சருவரி - இருள்

சருவல் - சைகைசெய்தல், வியங்  
 கோண்முற்று  
 சருவாணி - பார்வதி  
 சருவேச்சுரன் - கடவுள்  
 சரேந்திரன் - வில்லின் வல்லோன்  
 சரேலெனல் - ஒலிக்குறிப்பு  
 சரை - நரை  
 சரோசம் - தாமரை  
 சரோருகம் - தாமரை  
 சர்க்கம் - சருக்கம்  
 சர்ப்பம் - பாம்பு  
 சர்வதா - எப்பொழுதும்  
 சலகம் - நீராடல்  
 சலசம் - தாமரை  
 சலசரம் - மீனவிராசி, மீன்  
 சலலோசனன் - திருமால்  
 சலசை - இலக்குமி  
 சலஞ்சலம் - வலம்புரிச்சங்கு  
 சலதரம் - குளம், மேகம்  
 சலதி - கடல்  
 சலநிதி - கடல்  
 சலபம் - விட்டிற்பறவை  
 சலம் - அசைவு, சலஞ்சாதித்தல்,  
 தணியாக்கோபம், நீர், பொய்,  
 முட்பன்றிமுள்  
 சலராதி - கடல்  
 சலலம் - முட்பன்றிமுள்  
 சலலி - முட்பன்றிமுள்  
 சலவர் - நெய்தனிலமாக்கள்  
 சலனம் - அசைவு, காற்று  
 சலனன் - காற்று  
 சலன் - கால்  
 சலாகை - ஆகன்மணி, ஈட்டி,  
 ஊசிக்காந்தம், சலாகு  
 சலாங்கு - பொய்யாப்புள்  
 சலாம் - வணங்கல்  
 சலித்தல் - இளைத்தோய்தல்,  
 ஒலித்தல், சலனமுறல்  
 சலியாமை - அசைவின்மை  
 சலிலம் - நீர்  
 சல்லகி - ஆத்திரம்



சல்லடை - தானிய முதலிய  
வற்றைச் சல்லுங்கருவி  
சல்லபம் - முட்பன்றி  
சல்லரி - பம்பைமேளம்  
சல்லாபம் - வினாவும் விடையுங்  
கூடிய சொல்  
சல்லி - தூக்கங்கள்  
சல்லியகரணி - ஆயுதத்தாற்பட்ட  
காயாமாற்று மருந்து  
சல்லியம் - ஆயுதநுனிமுள்,  
எலும்பு, செஞ்சந்தனம்,  
பாணம், முட்பன்றி  
சல்லியன் - சக்கிரன், நகுல  
சகாதேவர் மாமன்  
சவட்டல் - அழித்தல், துவட்டல்,  
மெல்லல், வியங்கோண்முற்று  
சவம் - சீக்கிரம், பிசாசம், பிணம்  
சவரம் - சாமரம்  
சவரர் - வேடர்  
சவரி - சாமரம்  
சவலம் - பயன்  
சவளம் - ஈட்டி  
சவி - அழகு, ஒளி, சரமணிக்  
கோவை, செவ்வை  
சவிதா - சூரியன்  
சவை - அம்பலம், கூட்டம், புலவர்  
சவ்வியசாசி - அருச்சுனன்  
சவ்வியம் - வலப்பக்கம்  
சவ்வீரம் - ஓர் தேசம், ஓர் மருந்து  
சழக்கு - குற்றம்  
சளசளெனல் - ஈரடுக்கொலிக்  
குறிப்பு  
சளக்குவேந்தர் - சாளுவர்  
சளகம் - அட்டை  
சறுக்கல் - வழக்கல், வியங்கோண்  
முற்று  
சற்சலம் - தெளிநீர்  
சற்று - அற்பம்  
சனம் - இனம், கூட்டம்  
சனித்தல் - பிறத்தல்  
சன்மானம் - உபசாரம்  
சன்னி - சிதநோய்

## சா

சா - ஓரெழுத்து, சாவென்னேவல்  
சாகசம் - மெய்யம்மை, யானை,  
வீரம்  
சாகம் - ஆடு, கீரை, சிறுகீரை,  
தேக்கமரம், வெள்ளாட்டுக்  
கடா  
சாகரம் - கடல், துயிலொழிதல்,  
பதினாயிரங் கோடா கோடி  
சாகரி - ஓரிராகம்  
சாகாடு - உரோகணி, பண்டி  
சாகாதுண்டம் - அகில்  
சாகாமிருகம் - குரங்கு  
சாகி - மரப்பொது  
சாகினி - சிறுகீரை, சேம்பு  
சாகேதம் - அயோத்தி  
சாகை - இலை, சாதல், மரக்  
சொம்பு, வட்டில், வினைமுற்று,  
வேதம்  
சாக்கியம் - புத்தமதம்  
சாக்கியர் - புத்தர்  
சாக்கை - கருமத்தலைவன்,  
புரோகிதன்  
சாசனம் - அரசனானை,  
ஆணை, இறையிறுக்காதலர்,  
தண்டனை, தானபத்திரிகை,  
வலையர்சேரி  
சாசிபதம் - தவளை  
சாசுவதம் - அசையாநிலை,  
நிச்சயம்  
சாடி - ஆண்மயிர், கும்பவிராசி,  
சீலை, தாழி, வினையெச்சம்  
சாடிலி - தசைதின்போன்  
சாடு - சாடுவென்னேவல்,  
சாதுரியம், பண்டி  
சாட்டியம் - வஞ்சம், வருத்தம்  
சாட்டுவலம் - பசும்புற்றரை  
சாணம் - ஆப்பி, சாணைக்கல்  
சாணை - சாணைக்கல்  
சாண் - பன்னீரங்குலவளவு

சாதகம் - சனைமெழுதல், துணைக் காரணம், பூதகணம், வானம் பாடி  
 சாதகும்பம் - பொன்  
 சாதம் - உண்மை, சோறு, இறப்பு, பூதம்  
 சாதரூபம் - பொன்  
 சாதரூபி - அருகன்  
 சாதல் - இறத்தல்  
 சாதவாகனன் - ஐயனார்  
 சாதவேதா - நெருப்பு  
 சாதனம் - அடையாளம், இடம், ஊர்  
 சாதனை - சுவஞ்சாதித்தல், பொய் சாதாரணம் - பொது  
 சாதாரி - ஓர்பண், முல்லை நிலத்திராகம்  
 சாதி - கள், குலம், சாதியென் னேவல், சிறுசம்பகம், தேக்க மரம், பிரம்பு, மரப்பொது, வினைமுற்று  
 சாதிக்காய் - பஞ்சவாசத்தொன்று  
 சாதிப்பாய் - சாதியென்னேவல், பிரப்பம்பாய்  
 சாது - அருகன், சற்குணத்தோன்  
 சாதூர்ப்பாகம் - நாலத்தொன்று  
 சாதேவம் - சூழிநாவல்  
 சாதேவன் -  
 பஞ்சபாண்டவரிவொருவன்  
 சாத்தல் - அப்புதல், வியங்கோண் முற்று  
 சாத்தன் - அருகன், ஐயனார், கண்டிப்போன், வயிரவன்  
 சாத்தியம் - சாதிக்கத்தக்கது  
 சாத்தியவதேயர் - வியாசர்  
 சாத்திரம் - நூல்  
 சாந்தம் - குளிர்ச்சி, சந்தனம், சாணி, பொறுமை  
 சாந்தன் - அருகன், புத்தன்  
 சாந்தாந்ரி - கால்செய்வட்டம், சிற்றாலவட்டம், பீலிக்குஞ்சம்  
 சாந்தி - சுழிப்பு

சாந்திரம் - நிறைவு, நெருக்கம்  
 சாந்து - சந்தனம், சாந்தம், பராகம்  
 சாந்தை - கங்கை, பூமி  
 சாபம் - சபித்தல், தனுவிராசி, வில்  
 சாபலன் - ஆட்டுவாணிபன்  
 சாபறை - நெய்தனிலப் பறை  
 சாப்பை - புற்பாய்  
 சாமந்தம் - ஓரிராகம்  
 சாமந்தர் - அமைச்சர்  
 சாமம் - ஒருபாயம், கருமை, பச்சை, முன்றாம் வேதம், யாமம்  
 சாமரம் - கவரி  
 சாமளம் - பச்சை  
 சாமன் - சாமன் றம்பி, புதன்  
 சாமானியம் - பொது  
 சாமி - அருகன், கடவுள், குரத்தி, குரு, தலைவன், பொன், முருகன், முத்தோன்  
 சாமீகரம் - பொன்  
 சாமுண்டி - காளி  
 சாமை - ஓர் பயிர்  
 சாம்பர் - சாம்பல்  
 சாம்பல் - ஒடுங்கல், சாம்பல், பழம்பூ, வியங்கோண்முற்று  
 சாம்பவம் - அட்டாதசவுப  
 புராணத்தொன்று  
 சாம்பவன் - அரன், இராமன், படைத்தலைவரிவொருவன்  
 சாம்பவி - பார்வதி  
 சாம்பு - சாம்பென்னேவல், பறை  
 சாம்புதல் - ஒடுங்குதல், கூம்புதல்  
 சாம்பூநதம் - பொன்  
 சாயகம் - அம்பு, வாள்  
 சாயங்காலம் - அந்திப்பொழுது  
 சாயம் - அந்திநேரம், நிறம்  
 சாயரி - ஓர்பண்  
 சாயல் - அழகு, ஒப்பு, சாயை, நிறம், நுண்மை, மனிதர் படுக்கை, மேன்மை, வியங் கோண்முற்று

சாயவேளாகொல்லி - கொல்லித்  
 திறத்தினொன்று  
 சாயனம் - சுள்  
 சாயாகவுளம் - ஓரிசை  
 சாயாக்கிரகம் - கேது  
 சாயாபதி - சூரியன்  
 சாயாபுத்திரன் - சனி  
 சாயானதம் - ஒந்தி  
 சாயை - சூரியன் நேவி, நிழல்,  
 நிறம், வினைமுற்று  
 சாய் - ஓர் வகைக் கோரை,  
 சாயென்னேவல்  
 சாய்தல் - இரிதல், நுண்மை  
 சாய்த்தல் - சாய்ச்செய்தல்  
 சாய்ப்பு - தாழ்வு  
 சாய்வு - சாய்தல், தாழ்வு  
 சாரங்கம் - ஓரிசை, சாதகப் புள்,  
 மான், மேகம், யானை, வண்டு  
 சாரங்கி - ஓர் யாழ்  
 சாரசம் - குருகு, தாமரை,  
 வெண்ணாரை  
 சாரணர் - சமணமுனிவர், வேவு  
 காரர்  
 சாரதி - தேர்ப்பாகன், புலவன்  
 சாரமேயன் - நாய்  
 சாரம் - இனிமை, ஓர்மருந்து,  
 கிரகசாரம், நடை, நிலா  
 முகிப்புள், மரவயிரம், மேடு  
 சாரர் - வேவுகாரர்  
 சாரர் - கிட்டல், மருத யாழிசை,  
 மலைப்பக்கம், வியங்கோண்  
 முற்று  
 சாரி - உலாப்போதல், சூதாடு  
 கருவி, சூறைக்காற்று  
 சாரிகை - கவசம், சுங்கம், சூழல்  
 காற்று, சூதாடுகருவி, நாகண  
 வாய்ப்புள், வட்டமாயோடல்  
 சாரித்திரம் - ஒழுக்கம்  
 சாரியை -  
 சார்ந்துவருமிடைச்சொல்  
 சாரு - கிள்ளை

சாருகன் - கொலைசெய்வோன்  
 சாருபம் - ஓர்பதவி  
 சாரை - ஓர்சாதிப் பாம்பு, வினை  
 முற்று, நீளமானவரை  
 சார் - அழகு, இடம், சாரென்  
 னேவல்  
 சார்ங்நபாணி - திருமால்  
 சார்ங்நம் - திருமால் வில்  
 சார்ச்சி - சார்தல்  
 சார்தல் - கலத்தல், கிட்டல்  
 சார்த்தூலம் - புலி  
 சார்ந்தார் - உறவோர்  
 சார்ந்தோர் - உறவோர்  
 சார்பறுத்தல் - துறவு  
 சார்பிலார் - பகைவர், முனிவர்  
 சார்பு - சார்வு, வினையெச்சம்  
 சார்வபூமம் - வடதிசை யானை  
 சார்வபூமன் - ஒருவனைப்  
 பணியாதுலகாள்வோன்  
 சார்வாரம் - கச்சின் கடைக்கயிறு,  
 குன்றானை  
 சார்வு - ஆசைப்பெருக்கம், இடம்,  
 சார்பு, பற்று  
 சால - மிகுதி, வினையெச்சம்  
 சாலகடங்கடர் - இராக்கதர்  
 சாலகம் - அதலலோகம், இளம்  
 பூவரும்பு, சலதாரை, சிலந்திப்  
 பூச்சி வலை, பலகணி, பறவைக்  
 கூடு வலை  
 சாலம் - அரண், ஆச்சாமரம்,  
 இளம் பூவரும்பு, கூட்டம்,  
 சவை, செடி, பலகணி, மரப்  
 பொது, மாயவித்தை, வலை,  
 விலங்கின் கூட்டம்  
 சாலர் - நெய்தனிலமாக்கள்  
 சாலி - அருந்தி, கவசம், கள், நெல்  
 சாலிகை - கவசம்  
 சாலினி - கள்வாணிச்சி, தேவர்க்  
 காடுவள்  
 சாலிவாகனன் - கலிசகாத்தன்  
 சாலூகம் - சாதிக்காய்

சாலூரம் - தவளை, மேன்மை  
 சாலேகம் - சந்தனம், சிந்தூரம்,  
 பலகணி, பூவரும்பு  
 சாலேயம் - நெல் விளையுநிலம்  
 சாலை - அரசன்மனை, அறத்தின்  
 சாலை, குதிரைப்பந்தி, சாலை,  
 வினை முற்று  
 சால் - சாலென்னேவல், நீர்ச்சால்  
 படைச்சால் மிகுதி  
 சால்பு - ஊக்கம், கல்வி, குணம்,  
 மாட்சிமை, மேன்மை, வினை  
 யெச்சம்  
 சால்வம் - ஓர் தேசம்  
 சாவகம் -  
 பதினெண்பாடையிலொன்று  
 சாவகர் - சமணர்  
 சாவகன் - சனி  
 சாவகன் குறிஞ்சி - குறிஞ்சித்  
 திறத்தினொன்று  
 சாவித்திரி - சரச்சுவதி  
 சாவு - சாவு, பிசாசம்  
 சாவோரி - ஓரிராகம்  
 சாமுல் - ஓர் விளையாட்டு, கரடி  
 சாளரம் - பலகணி  
 சாளிகை - வண்டு  
 சாறு - கள், குலை, கொத்து,  
 திருவிழா  
 சாற்றல் - சொல்லுதல், வியங்  
 கோண்முற்று  
 சாற்றுதல் - சொல்லுதல்  
 சானகம் - வில்  
 சானகி - ஓரரக்கன், சீதை, முங்கில்  
 சான்னி - கங்கை  
 சானு - மலைச்சாரல், முழங்கால்  
 சானுக்கிரகம் - தேவர்மொழி  
 சான்மலி - இலவமரம், ஓர். தீவு  
 சான்றவர் - அறிஞர்  
 சான்றாண்மை - ஊக்கம்  
 சான்றோர் - அறிஞர்  
 சான்றோன் - சூரியன்

சி

சிகண்டம் - மயிற்றோகை  
 சிகண்டி - ஆமணக்கு, ஓர் பண்,  
 பேடு, மயில்  
 சிகண்டிசன் - வியாழம்  
 சிகரம் - உயர்ச்சி, ஓரெழுத்து,  
 தலை, திரை, மலை, மலையுச்சி,  
 வட்டில், வீடு  
 சிகரி - எலி, கருநாரை, கோபுரம்,  
 மலை  
 சிகல் - குறைதல், கெடுதல்  
 சிகழிகை - தொடுத்தமாலை,  
 மயிர்முடி, மாலை, வாசிகை  
 சிகாவலம் - பாசி  
 சிகாவளம் - மயில்  
 சிகி - கேது, தீ, மயில்  
 சிகுரம் - மயிர்ப்பொது  
 சிகை - குடுமி  
 சிக்கடி - அவரை  
 சிக்கம் - உறி, குடுமி, சிறைச்  
 சாலை, சீப்பு, மெலிவு, வண்டு  
 சிக்கர் - கள்  
 சிக்கல் - இளைத்தல், கிடைத்தல்,  
 வியங்கோண்முற்று  
 சிக்கறுப்பு - சீப்பு  
 சிக்கரு - முருங்கை  
 சிக்குவை - நா  
 சிங்கத்தோலுடையோன் -  
 வீரபத்திரன்  
 சிங்கம் - ஓரிராசி, சிங்கம்  
 சிங்கல் - இளைத்தல், குறைதல்,  
 வியங்கோண்முற்று  
 சிங்கவாகனி - பார்வதி  
 சிங்களம் - ஓர்சூத்து, ஓர்தேசம்,  
 பதினெண்பாடையிலொன்று  
 சிங்காரம் - அலங்காரம்  
 சிங்கி - நஞ்சு, வினையெச்சம்  
 சிங்குவை - நா  
 சிசு - சூழந்தை  
 சிகபாலன் - இடையெழுவுள்ளலி  
 லொருவன்

சிச்சிலி - சிரற்புள்  
 சிச்சி - இகழ்ச்சிக் குறிப்பு  
 சிஞ்சம் - புளிமா  
 சிஞ்சிதம் - அசையுமாபரணங்  
 களாலெழுமொலி  
 சிஞ்சினி - நாணி  
 சிஞ்சுகம் - கேசயப்புள்  
 சிஞ்சுமாரம் - முதலை  
 சிட்டர் - பெரியோர்  
 சிட்டித்தல் - உண்டாக்கல்  
 சிதகன் - சுக்கிரன், தூக்கணங்  
 குருவி  
 சிதடன் - அறிவில்லான், குருடன்  
 சிதடி - அறிவிலி, சிள் வண்டு  
 சிதடு - பேதைமை  
 சிதம் - சயமுறப்படல், ஞானம்,  
 விண்மீன், வெண்மை  
 சிதம்பு - பதனழிவு  
 சிதரம் - உறி  
 சிதர் - உறி, சிதரென்னேவல்,  
 சீலைத்துணி, பராகம், பூந்தாது,  
 மழைத்துளி, மழைத்தாவல்  
 சிதர்தல் - சிந்தல்  
 சிதர்த்தல் - சிந்துதல்  
 சிதலம் - பதனழிவு  
 சிதலை - கறையான், சீலைத்துணி,  
 நோய்  
 சிதவல் - சீலை, தேரிடக்கியம்  
 சிதறல் - சிந்தல், வியங்கோண்  
 முற்று  
 சிதறி - மழை, வினையெச்சம்  
 சிதன் - அச்சமுள்ளோன், சுக்கிரன்  
 சிதாரம் - தேரிடக்கியம்  
 சிதார் - சீரை  
 சிதிலம் - சிதலம்  
 சிதை - கீழ்மை, சிதையென்  
 னேவல்  
 சிதைத்தல் - அழித்தல், ஒலித்தல்,  
 கெடுத்தல்  
 சிதையர் - கீழ்மக்கள்  
 சிதைவு - கேடு  
 சித்தகம் - தலைச்சீரா

சித்தசன் - மண்மதன்  
 சித்தம் - உள்ளம்  
 சித்தல் - சீலை  
 சித்தன் - அருசன், சிவன், வயிரவன்  
 சித்தாந்தன் - சிவன்  
 சித்தார்த்தம் - கடுகு  
 சித்தி - ஓர் யோகம், சித்தித்தல்,  
 சித்தியென்னேவல், மோக்கம்  
 சித்திரகடகம் - காடு  
 சித்திரகாயம் - புலி  
 சித்திரகுத்தன் - எமன், கணக்கன்  
 சித்திரபானு - ஓர் வருடம்,  
 சூரியன், தீ  
 சித்திரப் படம் - எழுத்துச்சீலை  
 சித்திரம் - அதிசயம், ஆமணக்கு,  
 ஓர்கவி, சித்திரித்தல், சிறப்பு,  
 பேரழகு, மெய்போற் பொய்  
 கூறல்  
 சித்திரர் - சித்திரக்காரர், தச்சர்  
 சித்திரவேளர்கொல்லி -  
 கொல்லித் திறத்தினொன்று  
 சித்திலிகை - சீலை  
 சித்தினி - நால்வகை பெண்ணி  
 னொருத்தி  
 சித்து - அறிவு, மாயவித்தை,  
 யாகம்  
 சிந்தகம் - தூக்கணங்குருவி,  
 புளியமரம்  
 சிந்தம் - புளியமரம்  
 சிந்தன் - குள்ளன், தூக்கணங்  
 குருவி  
 சிந்தித்தல் - நினைத்தல்  
 சிந்து - ஆறு, ஓர் தேசம், ஓர் பா,  
 கடல், குள்ளன், சிந்தென்  
 னேவல், நீர், பதினெண்பாடை  
 யில் ஒன்று, முச்சீரடி  
 சிந்துதல் - கெடுதல், விடுதல்  
 சிந்துரம் - சிவப்பு, புளியமரம்,  
 யானை  
 சிந்துவாரம் - கடல், வில், வெண்  
 னொச்சி

சிந்தூரம் - சிவப்பு, செங்குடை,  
 திலகம், புளியமரம், யானை,  
 வெட்சி  
 சிந்தை - சுருத்து குறிப்பு, துன்பம்,  
 வினை முற்று  
 சிந்தைகூரியன் - புதன்  
 சிப்பி - சிப்பி  
 சிமயம் - மலை, மலையுச்சி  
 சிமி - குடுமி  
 சிமிவம் - மலை  
 சிமிலி - உறி, குடுமி, சிள்வண்டு,  
 பூளை  
 சிமிழ் - சிமிமென்னேவல், சிமிழ்  
 சிமிழ்த்தல் - கட்டல்  
 சிகை - குடுமி  
 சிம்பல் - ஒலித்தல், வியங்கோண்  
 முற்று  
 சிம்புரி - சும்மாடு  
 சிம்புளானோன் - வீரபத்திரன்  
 சிம்புளி - கம்பளி, செவ்வாடை  
 சிம்புள் - எண்காற்புள்  
 சிம்பை - அவரை  
 சிம்மதம் - பாம்பு  
 சிம்மு - எல்லை  
 சிரகம் - உறைத்துளி, கரகம்,  
 தலைச்சிரா  
 சிரங்கு - சிரங்கு  
 சிரத்தல் - அழித்தல், எழுத்திலா  
 வோசை  
 சிரத்துதல் - ஒலித்தல், பேசலா  
 லெழுமொலி  
 சிரத்தை - அன்பு  
 சிரந்தி - கங்கை  
 சிரமம் - சிலம்பம்  
 சிரமை - வருத்தம்  
 சிரம் - உயர்ச்சி, தலை, நெடுங்  
 காலம்  
 சிரல் - சிச்சிலிக்குருவி, முடிவிடம்  
 சிரவணம் - காது, திருவோண  
 நாள்  
 சிரவம் - கவுதாரி, காது  
 சிராவணம் - ஆவணி மாதம், கல்

சிரித்தல் - நகைத்தல்  
 சிரித்துப்பேசல் - நயச்சொல்  
 சிரிப்பு - நகை  
 சிரீடம் - வாகைமரம்  
 சிருகாலன் - நரி  
 சிருங்கம் - விலங்கின் கொம்பு  
 சிருங்கலம் - சங்கிலி, யானை  
 சங்கிலி  
 சிருங்கலை - கால்விலங்கு  
 சிருங்காடகம் - நாற்றெருக் கூடு  
 மிடம்  
 சிருட்டித்தல் - பிறப்பித்தல்  
 சிரேணி - இடையர்வீதி, ஒழுங்கு  
 சிரை - குரங்கு, சிரையென்னேவல்,  
 நரம்பு  
 சிரைத்தல் - மயிர்கழித்தல்  
 சிரோசம் - மயிர்  
 சிரோந்தம் - மயிர்ச்செறிவு  
 சிரோருகம் - தலைமயிர்  
 சிலகம் - சட்டுவம்  
 சிலதர் - ஏவல்செய்வோர்  
 சிலதன் - தோழன்  
 சிலதி - தோழி  
 சிலதியர் - ஏவல்செய் தோழியர்  
 சிலந்தி - ஓர் புண், ஓர் பூச்சி  
 சிலம்பல் - ஒலித்தல், வியங்கோண்  
 முற்று  
 சிலம்பன் - குறிஞ்சி நிலத்  
 தலைவன், முருகன்  
 சிலம்பி - சிலந்திப்பூச்சி, வினை  
 யெச்சம்  
 சிலம்பு - ஒலி, காற்சிலம்பு,  
 சிலம்பென்னேவல், மலை  
 சிலர் - சிலபெயர்  
 சிலவர் - வேடர்  
 சிலாவட்டம் - சாணைக்கல்  
 சிலிர்த்தல் - தளிர்்த்தல்  
 சிலீமுகம் - அன்பு, முலைக்கண்,  
 வண்டு  
 சிலுகு - துன்பம்  
 சிலும்பல் - ஒலித்தல், வியங்  
 கோண்முற்று

சிலேட்டர் - செட்டிகள்  
 சிலேபியர் - செட்டிகள்  
 சிலை - ஒலி, ஓர் மரம், கல், சிலை  
 யென்னேவல், தனுவிராசி,  
 மலை, மூலநாள், வில்  
 சிலைத்தல் - ஒலித்தல்  
 சிலோச்சயம் - மலை  
 சில் - ஆரவாரம்  
 சில்லம் - தேற்றாமரம்  
 சில்லர் - வேடர்  
 சில்லி - சிள்வண்டு, சிறுகிரை,  
 தேருருளை, வட்டம்  
 சில்லிகை - சிள்வண்டு, சிலை,  
 நல்லாடை  
 சில்லை - சிள்வண்டு  
 சிவசதியிறைவன் - அருகன், சிவன்  
 சிவணல் - கலத்தல், கிட்டல்,  
 பொருதல், பொருந்தல், வியங்  
 கோண்முற்று  
 சிவதன்மம் - அட்டாதசவுப  
 புராணத்தொன்று  
 சிவதை - ஓர்கொடி  
 சிவத்தல் - கோபம், சிவத்தல்,  
 சினக்குறிப்பு  
 சிவப்பு - சிவப்பு, சினக்குறிப்பு  
 சிவம் - குறுணி, நன்மை, முத்தி  
 சிவலோகம் - மோக்கம்  
 சிவல் - கவுதாரி, பகண்டை  
 சிவன் - உருத்திரன்  
 சிவிகை - தண்டுகை, பாண்டில்  
 பூண்டலூர்தி  
 சிவிறி - நீர் வீசுந்துருத்தி, உலை  
 மூக்கு, பார்வதி, வேர்  
 சிள்வீடு - சிள்வண்டு  
 சிறகர் - சிறகு  
 சிறகு - இறகு  
 சிறக்கணித்தல் - சுருங்குதல்,  
 குறைதல்  
 சிறக்கணிப்பு -  
 கடைக்கண்பார்வை  
 சிறத்தல் - சிறப்பு  
 சிறந்தோர் - உறவோர்

சிறப்பிலாதார் - மூதேவி  
 சிறப்பு - மிகுதி, விசேடம்  
 சிறார் - சிறுவர்  
 சிறிது - சிறுமையுடையது  
 சிறியசிந்தையர் - கீழ்மக்கள்  
 சிறியர் - கீழ்மக்கள்  
 சிறுகல் - குறைதல், வியங்கோண்  
 முற்று  
 சிறுகால் - தென்றல்  
 சிறுகு - சிறுகென்னேவல், துன்பம்  
 சிறுகுடி - குறிஞ்சி நிலத்தூர்  
 சிறுக்கல் - குறைத்தல், வியங்  
 கோண்முற்று  
 சிறுசொல் - பழிச்சொல்  
 சிறுதாரை - நீர்வீசுந்துருத்தி  
 சிறுத்தல் - சிறிதாதல், சினத்தல்  
 சிறுத்தை - சிறுபுலி, வினைமுற்று  
 சிறுபதம் - வழி  
 சிறுபுறம் - பிடரி  
 சிறுமணி - சதங்கை  
 சிறுமாரோடம் - செங்கருங்காலி  
 சிறுமி - பெண், மகள்  
 சிறுமியம் - சேறு  
 சிறுமூலகம் - ஓர் கிழங்கு, திப்பிலி  
 சிறுமை - அற்பம், தரித்திரம்,  
 துன்பம், நோய்  
 சிறுமையர் - கீழ்மக்கள்  
 சிறுவரை - அற்பம், காலவிரைவு,  
 சிறுபொழுது  
 சிறுவர் - மக்கள்  
 சிறுவன் - மகன்  
 சிறுவி - மகள்  
 சிறுவிதிமசஞ்சிதைத்தோன் -  
 வீரபத்திரன்  
 சிறை - இடம், இறகு, காவல்,  
 சிறைச்சாலை, பக்கம், மதில்,  
 வினைமுற்று  
 சிற்பம் - சிற்பநூல்  
 சிற்பரன் - சிவன்  
 சிற்பர் - சித்திரகாரர்  
 சிற்பியர் - கம்மாளர்  
 சிற்றறிவு - புல்லறிவு

சிற்றாலவட்டம் - விசிறி  
 சிற்றில் - குடிசை, சிலை  
 சிற்றுண்டி - பொரிக்கறி  
 சிற்றூர் - குறிஞ்சி நிலத்தூர்  
 சினகரம் - தேவர் கோவில்  
 சினந்தவிர்ந்தோன் - அருகன்  
 சினம் - கோபம்  
 சினவரன் - அருகன், புத்தன்  
 சினவர் - பகைவர்  
 சினவுதல் - சினக்குறிப்பு, பொருதல்  
 சினன் - அருகன், புத்தன்  
 சினிவாலி -  
 கலைதெரியமாவாசை  
 சினேந்திரன் - அருகன்  
 சிலை - உறுப்பு, சுருப்பம், சிலை  
 யென்னேவல், பூவரும்பு, மரக்  
 கொம்பு, முட்டை, மூங்கில்  
 சினைத்தல் - அரும்புதல்  
 சினைப்பு - சினைத்தல்,  
 வெயர்க்குறி  
 சின் - அசைச்சொல் (உ-ம்:  
 கண்ணும்படுமோவென்றிசின்  
 யானே)  
 சின்னப்பூ - ஓர் பிரபந்தம்  
 சின்னம் - அடையாளம், காணம்,  
 சிறுமை, தட்டு, பராகம், பெண்  
 குறி, முறம்  
 சின்னி - ஓர் செடி.

சீ

சீ - இகழ்ச்சிக்குறிப்பு, இலக்குமி,  
 காந்தி, சம்பத்து, சரச்சுவதி,  
 சீயென்னேவல், பார்வதி, விடம்  
 சீகரம் - கடற்றிறை, காகம், சவரி,  
 திவலை, புனற்றிறை, மழை,  
 மழைக்குளி, மழைத்தூவல்  
 சீகரி - திவலை  
 சீகர் - திவலை  
 சீகாரம் - ஓர் பண்  
 சீக்கிரி - உசிலமரம்

சீக்கு - செத்தை  
 சீச்சி - இகழ்ச்சிக் குறிப்பு  
 சீடர் - மாணாக்கர்  
 சீடு - நூற்சீடு  
 சீதகன் - சக்கிரன்  
 சீதம் - குளிர்ச்சி, நீர், மேகம்  
 சீதரன் - அரி  
 சீதளம் - குளிர்ச்சி  
 சீதன் - சந்திரன்  
 சீது - கள்  
 சீதேவி - இலக்குமி  
 சீதை - உழுபடைச்சால், சிதை,  
 பொன்னாங்காணி  
 சீத்தல் - செப்பம்பண்ணல், நீக்கல்  
 சீத்தை - கீழ்மக்கள், பதனழிவு  
 சீபதி - அருகன், கடவுள்  
 சீப்பு - சீப்பு, தாழக்கோல்,  
 வாழைக்குலைச்சீப்பு  
 சீமாட்டி - சீமாள்  
 சீமாள் - தலைவி  
 சீமான் - அருகன்  
 சீமூதம் - நீருண்டமேகம், பிடி  
 யானை, மலை  
 சீமூதன் - இந்நிரன், உழவன்,  
 சிவன், துன்புறுவோன், நரகா  
 சுரன், சாரதி  
 சீமூதை - இரா, கொடிமுந்திரிகை  
 சீயம் - சிங்கம், சிங்கவிராசி, தென்  
 றிசைப்பாலன்சூறி  
 சீரகத்தாரோன் - குபேரன்  
 சீரகம் - சீரகம்  
 சீரங்கம் - அரங்கம்  
 சீரணம் - பதனழிவு  
 சீரணி - காடு, சீரணியென்னேவல்  
 சீரம் - மரவுரி  
 சீராட்டல் - சிறப்புச்செய்தல்,  
 வியங்கோண்முற்று  
 சீராளன் - சிறுத்தொண்ட நாய  
 னார் மகன்  
 சீரியர் - அறிஞர், புலவர்  
 சீருணம் - செம்பு  
 சீருள் - ஈயம், செம்பு, பஞ்சலோகம்



சீரை - சீலை, சீலைத்துணி, மரவுரி  
 சீர் - அழகு, காற்றண்டை,  
 சித்திரம், செய்யுளுறுப்பு,  
 செல்வம், தண்டாயுதம்,  
 தாளவொத்து, துலாராசி,  
 நன்மை, பாரம், புகழ்  
 சீர்கேடி - மூதேவி  
 சீர்த்தி - மிகுபுகழ்  
 சீர்பதி - கடவுள்  
 சீர்மை - சிறப்பு  
 சீவம் - குணம், சரித்திரம், சீந்தில்,  
 தருமம், நல்லறிவு,  
 நல்லொழுக்கம்  
 சீலை - சேலை  
 சீவகர் - புத்த தவத்தோர்  
 சீவகன் - ஓரரசன்  
 சீவந்தி - சீந்திற்கொடி, பாலை  
 மரம்  
 சீவல் - சீவதல், வியங்கோண்முற்று  
 சீவனம் - உயிர் வாழ்தல், நீர்  
 சீவனி - சஞ்சீவி, சீவநாடி, பாலை  
 மரம்  
 சீவனீயம் - நீர்  
 சீவன் - உயிர், வியாழம்  
 சீவினி - ஓர்மருந்து, யாழினோ  
 ரோசை, சஞ்சீவி  
 சீறல் - அதட்டல், சினக்குறிப்பு,  
 பெருங்கோபம், வியங்கோண்  
 முற்று  
 சீறார் - குறிஞ்சி நிலத்தார்  
 சீற்றம் - கோபம், சினம்  
 சீனம் - ஓர் தேயம், பதினெண்  
 பாடையிலொன்று

சு

சுகதாதை - வியாசர்  
 சுகந்தம் - நறுநாற்றம்  
 சுகம் - இன்பம், கிளி, தருமம்,  
 நன்மை, முலைக்கண்

சுகன் - சுவர்க்கமுற்றோன், வியாச  
 புதல்வன்  
 சுகாந்தம் - ஈரவெண்காயம்  
 சுகிர் - உட்டுளை, சுகிரென்  
 னேவல்  
 சுகிர்தம் - அறம், நன்மை, நெய்  
 சுகிர்தல் - நார்முதலிய வகிர்தல்  
 சுகுமாரம் - மிருது  
 சுக்கிரசீடர் - அகரர்  
 சுக்கிரம் - ஆனிமாதம்  
 சுக்கிரன் - அகரகுரு  
 சுக்கிலம் - சந்திரன் முதற்பக்கம்,  
 வெண்மை  
 சுக்கு - சுண்டி  
 சுக்கை - மாலை, வான்மீன்  
 சுக்கம் - ஆயம்  
 சுக்கன் - சுக்கிரன்  
 சுக்கனம் - காற்று  
 சுகி - ஆடிமாதம், சுத்தம், நெருப்பு,  
 வெண்குடை, வெண்மை  
 சுகந்தரி - மூஞ்சூறு  
 சுக்சு - சுண்டி  
 சுடரோன் - சூரியன்  
 சுடர் - ஒளி, சந்திரன், சூரியன், தீ,  
 விளக்கு  
 சுடர்தல் - ஒளிசெய்தல்  
 சுடர்நிலை - விளக்குத்தண்டு  
 சுடர்மௌலியர் - வானோர்  
 சுடர்விழியோன் - வீரபத்திரன்  
 சுடலை - சுகுகாலை  
 சுடலையாடி - சிவன்  
 சுடாரி - சுவசம்  
 சுடிசை - உச்சி, நெற்றிச்சுட்டி,  
 மயிர்முடி, முடி  
 சுகுகலம் - இட்டிகை, குயக்கலம்  
 சுகுகாடு - சுடலை  
 சுகுகண்ணம் - சுட்டசாந்து  
 சுகுகுநிலம் - சுகுகாடு  
 சுகுகவல் - இரத்தம், வினைமுற்று  
 சுகுகவனம் - இரத்தம்  
 சுகுகு - சும்மாடு

கட்டல் - காட்டல், குறித்தல்,  
கடல், வியங்கோண்முற்று  
கட்டி - நுதலணி, வினையெச்சம்  
கட்டிகை - கட்டி  
கட்டு - குறி, சுட்டென்னேவல்,  
வினையெச்சம்  
கட்டுக்கோல் - உலையாணிக்  
கோல்  
கணங்கள் - நாய்  
கணங்கு - தேமல்  
கண்டம் - கள், யானைத்துதிக்கை  
கண்டல் - கண்டுதல், தெறித்தல்,  
வியங்கோண்முற்று  
கண்டன் - அறிவிலி, சதயநாள்,  
மூஞ்சுறு  
கண்டாலம் - யானை  
கண்டாலி - யானை  
கண்டி - கள், கக்கு, நீர்ச்சண்டி,  
வினையெச்சம்  
கண்டிகை - உண்ணா  
கண்டை - கண்டைச்செடி,  
வினைமுற்று  
கண்ணம் - சுந்தப்பொடி, கட்டி  
சாந்து, கண்ணப்பொடி,  
பராகம், புழுதி  
கதந்தி - வடமேற்றிசை யானை,  
பெண் யானை  
கதம் - கேடு, முறைமை  
கதரிசனம் - கண்ணாடி,  
சக்கராயுதம்  
கதனம் - ஆயுதப்பொது  
கதன் - மகன்  
கதன்மம் - தேவேந்திரன்  
மண்டபம்  
கதாசரன் - சந்திரன்  
கதி - சங்கீத சுருதி  
கதை - அமிழ்து, உதைகாற்பக,  
கண்ணாம்பு, சுமை, பால்,  
மகள், வெண்மை  
கத்தம் - கசி  
கத்தன் - அயன், அரன், அருகன்

கத்தி - ஓர் கருவி, சங்கு, நெய்க்  
குத்தி முதலாயின  
கத்திகை - அகல்  
கநகன் - நாய்  
கநாசிரன் - தேவேந்திரன்  
கநி - பெண்ணாய்  
கந் - சனி  
கந்தரம் - அழகு  
கந்தரி - அழகி, இந்திராணி,  
துர்க்கை, பெண், மூஞ்சுறு  
கந்தன் - ஓரரக்கன்  
கபம் - நன்மை, மங்களம்  
கபாலிகை - அடுப்பு  
கப்பிரதிபம் - மிகுமொளி, வட  
கீழ்த்திசை யானை  
கப்பிரமணியன் - குமரன்  
கப்பிரம் - மிகுமொழி, வெண்மை  
கமடர் - கீழ்மக்கள்  
கமடு - அறிவின்மை, சும்மாடு  
கமம் - பூ  
கமனசம் - பூமலர்  
கமாலி - கள்  
கமை - சுமை  
கமையடை - சும்மாடு  
கம்பகம் - ஊசிக்காந்தம்  
கம்பித்தல் - முத்தமிடல்  
கம்மை - ஊர், ஒலி ஒலித்தல்,  
சுமை, நகர், நாடு, நெற்போர்  
கயம்பு - கடவுள், தானாகவாதல்,  
பிரமன்  
கயோதனன் - தூரியோதனன்  
கரகுரு - வியாழம்  
கரங்கம் - கீழறை  
கரகம் - சாறு, சிறுகிழங்கு,  
பாதரசம்  
கரடி - ஓரிராகம்  
கரண்டல் - கரண்டுதல், வியங்  
கோண்முற்று  
கரதநூல் - காமநூல்  
கரதம் - பாதரசம், புணர்ச்சி,  
மருந்திழிசாரம்  
கரத்தல் - உண்டாதல், பயத்தல்

சுரந்தி - கங்கை  
 சுரபி - பசு, வாசனை  
 சுரப்பு - சுரத்தல்  
 சுரப்புவடிவு - முலைமேற்றிரள்  
 சுரம் - அருநெறி, இசை, ஓர்  
 நோய், காடு, பாலைநிலம், வழி  
 சுரரிடம் - தேவலோகம்  
 சுரர் - வானோர்  
 சுரர்பகைவர் - அசுரர்  
 சுராட்டு - இந்திரன்  
 சுரி - ஆணரி, சுரியென்னேவல்,  
 சுழற்சி  
 சுரிசூழல் - கவசம், பெண்  
 சுரிகை - உடைவாள், கவசம்  
 சுரித்தல் - சுழித்தல்  
 சுரிப்புரம் - சங்கு, நத்தை  
 சுரிமுகம் - சங்கு, நத்தை  
 சுரியல் - இளைஞர்மயிர், சுரிதல்,  
 சுழலல், நீர்ச்சுழி, பெண்மயிர்,  
 வியங்கோண்முற்று  
 சுருக்கம் - கடல், சுருங்கல்  
 சுருக்கல் - அடக்கல், கட்டல்,  
 வியங்கோண்முற்று  
 சுருக்கு - சுருக்கென்னேவல்,  
 நெய்த்துடுப்பு  
 சுருங்கல் - குறைதல், நுழைவாயில்,  
 மாலை, வியங்கோண்முற்று  
 சுருங்கு - சலதாரை, சுருங்கென்  
 னேவல்  
 சுருங்கை - கோட்டையிற் கள்ள  
 வழி, நுழைவாயில், வினைமுற்று  
 சுருட்டல் - சுருட்டுதல், வியங்  
 கோண்முற்று  
 சுருட்டி - ஆலவட்டம், வினை  
 யெச்சம்  
 சுருட்டு - சுருட்டென்னேவல்,  
 சுருள்  
 சுருணி - யானைத்தோட்டி  
 சுருதி - ஒலி, காது, வேதம்  
 சுரும்பாவன் - மண்மதன்  
 சுரும்பு - ஆண்வண்டு, வண்டு  
 சுருவை - நெய்த்துடுப்பு

சுருளல் - சுருளுதல், வியங்கோண்  
 முற்று  
 சுருள் - சுருளென்னேவல், தாமரை  
 யுட்குருள், பாக்கிலைச் சுருள்,  
 பெண்மயிர்  
 சுருபம் - நல்லுருவம்  
 சுரசம் - இந்திரன், குமரன்  
 சுரேந்திரன் - இந்திரன்  
 சுரேந்திரன் மைந்தன் -  
 அருச்சுனன்  
 சுரை - அம்புத்தலை, உட்டுளை,  
 கள், சுரைக்கொடி, பசு,  
 விலங்கின்முலை  
 சுரோணி - நிதம்பம்  
 சுரோத்திரம் - காது  
 சுலவல் - சுழலல், வியங்கோண்  
 முற்று  
 சுலாவல் - சுற்றுதல், வியங்கோண்  
 முற்று  
 சுலோகம் - புகழ்  
 சுலோகி - கள்  
 சுலோசனம் - மூக்குக்கண்ணாடி  
 சுலோபம் - ஏறும்பு  
 சுல்லி - அடுப்பு  
 சுல்லு - வெள்ளி  
 சுவடி - எழுதிய புத்தகம்  
 சுவடு - தழும்பு, பக்கறை, பாதம்  
 வைத்த சுவடு  
 சுவணம் - பொன்  
 சுவப்பிரம் - நரகம், வளை  
 சுவர் - பித்திகை  
 சுவர்க்கம் - வானோர்  
 சுவலை - அரசமரம்  
 சுவல் - குதிரைமயிர், தோண்மேல்,  
 பிடர், முதுகு, மேடு  
 சுவவு - சுவர்க்கம், பறவைமூக்கு,  
 மூஞ்சுறு  
 சுவா - நாய்  
 சுவாசதம் - கிள்ளை  
 சுவாசம் - உயிர்ப்பு  
 சுவாது - தித்திப்பு  
 சுவாந்தம் - மனது

சுவாமி - அருகன், கடவுள், குரு  
 சிவன், பொன், முருகன்  
 சவி - இத்திரம்  
 சவிகை - கள்  
 சவேதம் - வெண்மை, வெள்ளி,  
 வேர்வை  
 சவேதவாகனன் - அருச்சுனன்  
 சவை - இனிமை, சித்திரைநாள்,  
 சவையென்னேவல்  
 சவைத்தல் - உண்டல்  
 சமூலல் - சமூலல், வியங்கோண்  
 முற்று  
 சமூல் - காற்றாடி, சமூலென்னேவல்,  
 சமூல்  
 சமூல்படை - வளைதடி  
 சமூல்வு - சமூற்சி  
 சமூற்றல் - சுற்றியாட்டல், வியங்  
 கோண்முற்று  
 சமூழி - சமூழியென்னேவல், நீர்ச்சமூழி  
 முதலியன  
 சமூழிகை - சமூழிகை, ஒரு தலம், கள்  
 சமூழிதல்  
 சமூழித்தல் - எழுச்சி, சமூழிக்குதல்  
 சளாகு - முறம், விசாகநாள்  
 சளித்தல் - கோபம், சினக்குறிப்பு  
 சளிவு - கோபம், சினக்குறிப்பு,  
 சினம்  
 சளை - பலா பாகற் பழ முதலிய  
 வற்றிற்குரித்து  
 சள்ளி - அணிச்சமரம், ஆச்சா  
 மரம், ஞாழல், மாமரம்  
 சள்ளை - மட்கலங்குரு குளை  
 சறவு - சறா  
 சறா - மகரமீன், மகரராசி  
 சறுக்கெனல் - கடுப்பின் குறிப்பு  
 சற்பம் - செம்பு  
 சற்றம் - உறவு  
 சற்றல் - உடுத்தல், எழுச்சி,  
 சூழ்தல், வட்டமாயோடல்,  
 வியங்கோண்முற்று  
 சுற்று - சுற்றென்னேவல், மதில்,  
 மதிற்குற்று, வட்டமாயோடல்

சுற்றுவாரி - கல்வியூரி, சுவர்ப்  
 புறத்து நீண்டவூத்திரம்  
 சுனை - குளம்  
 சுனைதல் - குழைதல், வாடல்

சூ

சூகம் - தவழ்சாதிப்பொது,  
 நெல்வால்  
 சூகரம் - பன்றி  
 சூகை - சூகையெறும்பு, யானை  
 சூசம் - துருவாட்டேறு  
 சூசி - ஊசி  
 சூசியம் - சூட்டிறைச்சி  
 சூசுகம் - முலைக்கண்  
 சூடகம் - கைவளை  
 சூடல் - அணிதல், வியங்கோண்  
 முற்று  
 சூடி - நிலை, வினையெச்சம்  
 சூடிகை - முடி  
 சூடு - சூடுதல், சூடென்னேவல்,  
 நென்முதலியவற்றரிக்குவியல்,  
 வெப்பம்  
 சூட்டல் - அணிவித்தல், வியங்  
 கோண்முற்று  
 சூட்டு - சூட்டென்னேவல்,  
 நுதலணி, நுதலணிமாலை,  
 மாலை  
 சூதகம் - அசுத்தம், பழமை,  
 பிறப்பு, மகனிர்துடக்கு  
 சூதநதி - பொருந்தநதி  
 சூதம் - சூது, பவளமல்லிகை,  
 பாதரசம், புளிமா, மாமரம்  
 சூதர் - சூதாடுவர், தேர்ப்பாகர்,  
 பாணர், புகழ்வோர்  
 சூதவம் - வண்டு  
 சூதன் - சூதாடுவோன், தேர்ப்  
 பாகன், பாணன், புகழ்வோன்  
 சூது - சூது, தாமரை  
 சூத்திரம் - இயந்திரம், நூல்,  
 பஞ்சினூல்

சூத்திரர் - சதுர்த்தர், தச்சர்  
 சூதம் - பூமலர், மான்  
 சூநர் - ஊன்விற்போர்  
 சூநியன் - முடவன்  
 சூநு - மகன்  
 சூரசுதன் - புதன்  
 சூரசூதன் - அருணன்  
 சூரசேனம் - ஓர் தேசம்  
 சூரணம் - கருணைக்கிழங்கு, தூள்  
 சூரம் - அச்சம், கடலை, வீரம்  
 சூரர் - படைவீரர்  
 சூரல் - பிரம்பு  
 சூரன் - ஓர்கரன், சூரியன், தீ, நாய், வீரன்  
 சூரி - காடுகள், சாளி, புலவர்  
 சூரியகாந்தம் - ஓர் பூ சூரியன், முசுத்துத்தீ விடுங்கல்  
 சூரியர் - புலவர்  
 சூரியன் - சோழன், ஞாயிறு  
 சூரை - ஓர்செடி, வினைமுற்று  
 சூர் - அச்சம், சூரென்னேவல், துன்பம், தெய்வப்பெண், தெய்வம், நோய்  
 சூர்த்தநோக்கு - கொடுமை  
 சூர்த்தல் - சமூலல்  
 சூர்ப்பகைவன் - முருகன்  
 சூர்ப்பம் - சளகு  
 சூர்மகள் - யோகினி  
 சூலபாணியன் - சிவன், வயிரவன்  
 சூலம் - இரேவதிநாள், ஓராயுதம், சிவனாயுதம்  
 சூலல் - அறுத்தல், வியங்கோண் முற்று  
 சூலி - கருப்பினி, காடுகள், காளி, சிவன், தூர்க்கை  
 சூலை - ஓர் நோய், வினைமுற்று  
 சூல் - கருப்பம், சூலென்னேவல்  
 சூழல் - ஆராய்தல், ஆலோசனை இடம், கருத்து, சூறிப்பு, வியங்கோண்முற்று  
 சூழாமை - ஆராயாமை

சூழி - உச்சி, உச்சிக்கொண்டை, கடல், குளம், சுளை, யானை முகப்படாம்  
 சூழ்ச்சி - ஆராய்தல், ஆலோசனை  
 சூழ்தல் - கருதல், சூழந்திடல், பிற்படை  
 சூழ்போதல் - வளைத்தல்  
 சூழ்வோர் - உறவோர், சூழநிற்போர், மந்திரிகள்  
 சூளி - ஆண் மயிர்  
 சூளிகை - யானைச்செவியடி  
 சூளுறல் - சத்தியம், வியங்கோண் முற்று  
 சூளை - சூயவன் சூளை, வேசி  
 சூள் - ஆணை  
 சூறல் - தோண்டல்  
 சூறன் - மூஞ்சூறு  
 சூறாவளி - சமூல்காற்று  
 சூறை - கொள்ளை, சமூல்காற்று  
 சூனர் - ஊன் விற்போர்  
 சூனியம் - இன்மை, பாழ்  
 சூன்றல் - தோண்டல்

செ

செகில் - தோண்மேல்  
 செகுத்தல் - அழித்தல்  
 செக்கர் - சிவப்பு  
 செக்கர் வானிறத்தோன் - அரன், வீரபத்திரன்  
 செக்கான் - வாணியன்  
 செக்கு - சதயநாள், செக்கு  
 செங்கதிரோன் - சூரியன்  
 செங்கதிர்பிறந்தநாள் - உத்திரநாள்  
 செங்கமலை - செந்திரு  
 செங்கல் - காவிக்கல், செங்கல்  
 செங்கமுநீர் - செங்குவளை  
 செங்களம் - போர்க்களம்  
 செங்குமுதம் - செவ்வாம்பல்  
 செங்கை - ஆதிரைநாள், கை

செங்கொல் - பொன்  
 செங்கொல்லர் - தட்டார்  
 செங்கோடு - ஓர்மலை, செருந்தி  
 மரம்  
 செங்கோல் - நீதி  
 செங்கோற்கடவுள் - நமன்  
 செச்சை - காடு, சாந்தின்  
 குழம்பு, சோடு, நீறு, வெட்சி,  
 வெள்ளாட்டுக்கடா  
 செஞ்சாலி - செந்நெல்  
 செஞ்சி - ஓநூர்  
 செஞ்சுடர் - தீ  
 செஞ்சுடர்ப்பகவன் - தீ  
 செடி - ஒளி, பதனழிவு, பாவம்,  
 புதல்  
 செட்டி - குமரன், வாணியன்  
 செட்டி - செட்டிமை  
 செட்டை - இறகு  
 செண்டாயுதன் - ஐயனார்  
 செண்டு - குதிரை, வையாளிவீதி,  
 செண்டு, பந்தெறிவீதி  
 செண்ணம் - வடிவு  
 செண்பகம் - சண்பகம்  
 செதுக்கல் - செதுக்குதல்  
 செதுக்கு - செதுக்கென்னேவல்,  
 சேறு, பூதம், மந்தி  
 செதும்பு - சேறு  
 செத்தல் - சாதல்  
 செத்து - சந்தேகம்  
 செத்தை - உலர்சருகு முதலிய,  
 வினைமுற்று  
 செந்தமிழ்க்குரியோன் - வயிரவன்  
 செந்தழல் - கேட்டைநாள்  
 செந்தாது - பொன்  
 செந்நிறம் - குறிஞ்சியாழ்த்திறம்,  
 சிவப்பு  
 செந்தினை - கம்பு, செந்தினை  
 செந்தீவண்ணன் - செவ்வாய்  
 செந்தீவளர்ப்போர் - பார்ப்பார்  
 செந்து - அணு, கிழநரி, சிவன்,  
 நரகம்  
 செந்துருதி - ஓர்பண், நரகம்

செந்துறை - ஆடற்கேற்கும் பாட்டு  
 செந்தொடை - ஓர்தொடை  
 செந்தோடையன் - வயிரவன்  
 செந்நாய் - செந்நாய்  
 செந்நீர் - இரத்தம்  
 செந்நெல் - நன்னெல்  
 செப்பம் - செவ்வை, நடுநிலை,  
 மார்பு, வழி, வீதி  
 செப்பல் - சொல்லுதல், வியங்கோண்முற்று  
 செப்பு - செப்பு, செப்பென்னேவல்,  
 சொல்  
 செம்படாம் - செவ்வாடை  
 செம்பாம்பு - கேது  
 செம்பால் - இரத்தம்  
 செம்பியன் - சோழன், முதலெழு  
 வள்ளலிலொருவன்  
 செம்புலம் - சுடுகாடு, பாலை  
 நிலம், போர்க்களம்  
 செம்புனல் - இரத்தம்  
 செம்பொன் - பொன்  
 செம்மணி - மாணிக்கம்  
 செம்மரம் - அழிஞ்சில்  
 செம்மலைப்பாலை - ஓரிசை,  
 அதையெழுபாலையிற் காண்க  
 செம்மல் - அரசன், எப்பொருட்கு  
 மிறைவன், பழம்பூ, புதல்வன்,  
 பெருமை, பெருமையிற் சிறந்  
 தோன்  
 செம்மறியாடு - ஆடு  
 செம்மாப்பு - இறுமாப்பு  
 செம்மார் - சக்கிலியர்  
 செம்மை - சிவப்பு, செப்பம்,  
 செவ்வை, பெருமை  
 செயலை - அசோகமரம்  
 செயல் - ஒழுக்கம், காவல், சேறு,  
 தொழில், வியங்கோண்முற்று  
 செயிர் - குற்றம், கோபம், சினம்  
 செயிர்த்தல் - சினத்தல்  
 செய் - செய்யென்னேவல், வயல்  
 செய்கடன் - முறைமை  
 செய்கை - ஒழுக்கம், தொழில்

செய்தல் - செயல்  
செய்தி - ஒழுக்கம், செய்தி,  
செய்வாயென்னுமுற்று  
செய்யல் - செயல், சேறு, வியங்  
கோண்முற்று  
செய்யாள் - இலக்குமி, சீதை  
செய்யுள் - பாட்டு  
செய்யோன் - அருகன்  
செரு - போர்  
செருகல் - சொருகல், வியங்கோண்  
முற்று  
செருக்கல் - மிகமகிழ்தல், வியங்  
கோண்முற்று  
செருக்களம் - போர்க்களம்  
செருக்கு - அகங்காரம், களிப்பு,  
செருக்கல், செருக்கென்னேவல்  
செருக்குதல் - அகங்கரித்தல்,  
களித்தல்  
செருத்தல் - எருமைமடி, பசுவின்  
மடி  
செருத்தி - விருதுக்கொடி  
செருநர் - படைவீரர்  
செருந்தி - ஓர்மரம், வாட்கோரை  
செருப்பு - கழறொடுதோல்  
செருமல் - விலங்குகளிருமல்,  
வியங்கோண்முற்று  
செலல் - நீங்கல், வியங்கோண்  
முற்று  
செலவிடம் - எறிதல், விடுதல்,  
வியங்கோண்முற்று  
செலவு - செலல், வழி  
செலு - நறுவிலிமரம்  
செலுத்துதல் - நடத்துதல், விடுதல்  
செல் - இடி, கறையான்,  
செல்லேன்னேவல், மேகம்  
செல்லல் - துன்பம், நடத்தல்,  
வியங்கோண்முற்று  
செல்வம் - கல்வி, சீர், சுவர்க்கம்  
செல்வன் - அருகன், மகன், வினை  
முற்று  
செல்வி - இலக்குமி, தலைவி, மகன்  
செவி - காது, கேள்வி

செவிடு - செவிப்புலன் கெடல்  
செவிட்டல் - அழித்தல், வியங்  
கோண்முற்று  
செவிமலர் - ஓர்வகைத்தாணி  
செவிரம் - பாசி  
செவிலி - அக்காள், வளர்த்த தாய்  
செவ்வல்லி - செவ்வாம்பல்  
செவ்வழி - நெய்தனிலத்திராகம்  
செவ்வழிப்பாலை - ஓரிராகம்  
செவ்வன் - செவ்வை  
செவ்வி - அழகு, காலம், சித்திரை  
நாள்  
செவ்வு - செவ்வை  
செவ்வேள் - குமரன்  
செவ்வை - செப்பம்  
செழியன் - பாண்டியன்  
செழுவை - அழகு, கொழுப்பு,  
மாட்சிமை, வளமை  
செறி - செறியென்னேவல்,  
நெருக்கம்  
செறிதல் - குளித்தல், நெருங்கல்  
மிகுதி  
செறித்தல் - அழித்தல், கொல்லல்,  
நெரித்தல், பாதிடு, மூழ்கல்  
செறிவு - நிறைவு, நெருக்கம், மரப்  
பொந்து, மிகுதி  
செறு - சிறுவயல், செறுவென்  
னேவல், வயல்  
செறுத்தல் - கொல்லல், வெறுப்பு  
செறுநர் - பகைவர்  
செறும்பு - சலஞ்சாதித்தல்  
செறுவு - வயல்  
செற்றம் - கோபம், சலஞ்சாதித்  
தல், சினம்  
செற்றல் - செறிவு, செறுத்தல்  
செற்றார் - பகைவர்  
செற்று - நெருக்கம், வினையெச்சம்  
சென்னி - அக்கவினிநாள், சோழன்,  
தலை, பாணன், முடி  
சென்னியர் - பாணர்  
சென்னை - சென்னபுரி

## சே

சே - இடபவிராசி, எருது, ஓரெழுத்து, சிவப்பு, சேவெண்  
 நேவல், விலங்கேற்றின்பொது  
 சேகண்டி - சேமக்கலம்  
 சேகரம் - சேகரித்தல், தலை, தலையின் கண் முடிக்கப் படுவன, முடி  
 சேகிலி - வாழை  
 சேகு - மரவயிரம்  
 சேக்கை - உடற்றழும்பு, கற்கடக விராசி, நண்டு, மனிதர் படுக்கை, வினைமுற்று  
 சேடகம் - கேடகம்  
 சேடம் - எச்சில், மிச்சப்பொருள்  
 சேடர் - அடிமை, ஏவல்செய்வோர்  
 சேடன் - ஏவல்செய்வோன், ஓர் சாதியான், சுட்டிளமையோன், தோழன், பூமிதாங்கு மனந்தனென்னும் பாம்பு  
 சேடி - இடையர்வீதி, தோழி, வித்தியாதரருலகு  
 சேடியர் - அடிமைகளிற் சிறந்தோர், ஏவல்செய்யும் பெண்கள்  
 சேடு - அழகு, இளமை, திரட்சி, நன்மை, பெருமை  
 சேட்டம் - ஆனிமாதம்  
 சேட்டன் - தமயன்  
 சேட்டை - அக்காள், கேட்டைநாள், மூதேவி, விசாகநாள்  
 சேணம் - மெத்தை  
 சேணி - ஏணி, வித்தியாதரருலகு  
 சேண் - அகலம், ஆகாயம், உயர்ச்சி, தூரம், நீளம்  
 சேதகம் - சிவப்பு, சேறு  
 சேதம் - கேடு, துண்டு  
 சேதனம் - அறிவு  
 சேதனன் - உயிர்  
 சேதா - செவ்வியபக, நற்பக

சேதாம்பல் - செவ்வாம்பல்  
 சேதாரம் - தேமா, பொன்னுரை, தேய்மானம், வெட்சி  
 சேதித்தல் - அறுத்தல், வெட்டல்  
 சேதிமம் - தேவர்கோயில்  
 சேது - இராமேச்சுரம், சிவப்பு, செய்கரை  
 சேத்தல் - சிவத்தல்  
 சேத்து - உவமைச்சொல், கருத்து, சிவப்பு, நெருக்கம், மிகுசிவப்பு  
 சேந்தன் - முருகன், ஓர் நிகண்டு, செய்வித்தோன்  
 சேந்து - அசோகு, சிவப்பு, தீ, வினையெச்சம்  
 சேப்பு - சிவப்பு  
 சேமம் - இன்பம், சாவல், புதையல்  
 சேமரம் - அழிஞ்சில்  
 சேமித்தல் - புதைத்தல்  
 சேயரர் - பகைவர்  
 சேய் - இளமை, குழந்தை, சிவப்பு, செவ்வாய், தூரம், நீளம், மகன், முருகன், மூங்கில்  
 சேய்த்து - தூரம்  
 சேய்மை - தூரம், நீளம்  
 சேரலர் - பகைவர்  
 சேரலன் - சேரன்  
 சேரல் - கிட்டல், வியங்கோண்முற்று  
 சேரார் - பகைவர்  
 சேரி - ஊர், தெரு  
 சேருகம் - நாகணவாய்ப்புள்  
 சேர்தல் - அடுத்தல்  
 சேர்த்தல் - சமைத்தல், சேர்த்திடல்  
 சேர்ந்தார் - சிநேகிதர்  
 சேர்ந்தார்க்கொல்லி - தீ  
 சேர்பு - வினையெச்சம், வீடு  
 சேர்ப்பது - கோலல்  
 சேர்ப்பன் - நெய்தனிலத்தலைவன்  
 சேர்விடம் - மனிதர்படுக்கை  
 சேர்வு - திரட்சி, மருதநிலத்தூர், வீடு



சேர்வை - சுப்டம், வினைமுற்று  
 சேலம் - ஓரூர்  
 சேலேகம் - சந்தனம், சிந்தாரம்  
 சேலை - சீலை  
 சேல் - கெண்டைமீன்  
 சேவகம் - சேவகத் தொழில்,  
 யானை துயிலிடம், வீரம்  
 சேவல் - காவல், கோழி,  
 மயிலொழிந்த பறவையாண்  
 சேவற்கொடியாண் - குமரன்  
 சேறல் - எழுச்சி, நடத்தல்  
 சேறு - இனிமை, கள், கும்பி,  
 தித்திப்பு, திருவிழா, வினை  
 முற்று  
 சேனம் - பருந்து  
 சேனாபதி - படைத்தலைவன்  
 சேனாமுகம் - படையிலோர்  
 தொகை  
 சேனை - ஆயுதம், கடைவீதி,  
 படை

### சை

சை - இகழ்ச்சி, ஓரெழுத்து  
 சைகதம் - மணல்  
 சைசவம் - இளமை  
 சைதன்னியம் - அறிவு  
 சைத்தியம் - சீதத்தன்மை  
 சைத்திரம் - சித்திரைமாதம்  
 சைநந் - அருகன், புத்தன்  
 சைநர் - அருகர்  
 சைந்தவம் - இந்துப்பு, குதிரை  
 சைம்மினிநகரோன் - நமன்  
 சையம் - கல், நிலை  
 சையெனல் - இகழ்ச்சிக்குறிப்பு  
 சைரிபம் - எருமை  
 சைலம் - மலை  
 சைவம் - அட்டாதசுபுராணத்  
 தொன்று, சிவசமயம்  
 சைவலம் - பாசி

### சொ

சொக்கம் - தூய்மை  
 சொக்கு - அழகு, சொக்கென்  
 னேவல், சோர்வு, பொன்  
 சொத்துவம் - உரிமை  
 சொத்தை - புழுத்துளைத்தல்  
 சொரிதரல் - சுழலல், பொழிதல்,  
 வியங்கோண்முற்று  
 சொரிதல் - ஈதல், சுழலல், மழை  
 பெய்தல்  
 சொலித்தல் - இடந்திடல்,  
 பிரகாசித்தல்  
 சொலித்திடல் - பிரகாசித்தல்,  
 வியங்கோண்முற்று  
 சொல் - எழுத்தினோசைச் சொல்,  
 கள், செந்நெல், செந்நெற்கதிர்,  
 சொல்லென்னேவல், புகழ்  
 சொல்லல் - சொல்லுதல், வியங்  
 கோண்முற்று  
 சொல்லேருழவர் - புலவர்,  
 மந்திரிகள்  
 சொல்விளம்பி - கள்  
 சொறி - சொறியென்னேவல்,  
 தினைவு  
 சொற்றல் - சொல்லல், வியங்  
 கோண்முற்று  
 சொன்மாலை - ஏற்றமொழி  
 சொன்றி - சோறு  
 சொன்னகாரர் - தட்டார்  
 சொன்னம் - பொன்  
 சொன்னல் - சோளம்

### சோ

சோ - அரண், ஓரெழுத்து  
 சோகம் - உண்டை, சோம்பல்,  
 துன்பம், தொடை  
 சோகி - பலகறை, பிடாரன்  
 சோகு - பிசாசும்  
 சோகை - ஓர் நோய்

சோங்கு - குருகு, மரக்கலம்,  
மறத்தல்  
சோடு - கவசம், சோடு  
சோணம் - சிவப்பு  
சோணிதல் - இரத்தம், சிவப்பு  
சோதரம் - சகோதரம்  
சோதரன் - சகோதரன்  
சோதனம் - சுத்தஞ்செய்தல்,  
சோதித்தல்  
சோதி - அருகன், ஒளி, ஓர்நாள்,  
கடவுள், சிவன், சூரியன், சோதி  
யென்னேவல், தீ, வான்மீன்,  
விட்டுணு  
சோதித்தல் - ஆராய்தல்  
சோதிடம் - சோதிடநூல்,  
நன்னிமித்தம்  
சோதினி - செத்தை, துடைப்பம்  
சோத்திரம் - காது  
சோபம் - அழகு, கள், சோம்பல்,  
சோர்வு, பத்துக்கோடி,  
கோடாகோடி  
சோபனம் - அழகு சுபம், வாழ்த்து  
சோபாலிகை - அடுப்பு, விரிதாறு  
சோபானம் - சுற்படி, தாழ்வாரம்  
சோமன் - ஓர் வள்ளல், சந்திரன்,  
தூசு  
சோம்பல் - அழுங்கல், சோம்பல்,  
வியங்கோண்முற்று  
சோம்பு - அழுங்கல், சோம்பல்,  
சோம்பென்னேவல்  
சோரம் - களவு  
சோரர் - திருடர்  
சோரல் - வாடல், வியங்கோண்  
முற்று  
சோரன் - ஆட்டுக்குட்டி, திருடன்  
சோரி - இரத்தம், மழை  
சோர்தல் - வாடல், விழுதல்  
சோர்வு - களவு, மறதி  
சோலை - தோப்பு  
சோழம் - ஓர் தேசம்  
சோழன் - மூவேந்தரிலொருவன்  
சோளன் - ஓர் பயிர்

சோறு - சோறு, பரணிநாள்  
சோனகம் - ஓர் தேசம், பதினெண்  
பாடையிலொன்று  
சோணை - சொரிதல், திரிவோண  
நாள், விடாமழை

## சௌ

சௌசம் - சத்தம்  
சௌண்டிகர் - கள் விற்போர்  
சௌந்தரமுகம் - பூரித்த மகிழ்ச்சி  
யான் மலர்ந்தமுகங் காட்டல்  
சௌந்தரிகம் - அழகு  
சௌமன் - புதன்  
சௌமியம் - அழகு, சாந்தம்  
சௌமியர் - சாந்தர், முனிவர்  
சௌமியன் - சாந்தன், புதன்  
சௌரம் - அட்டாதசவுப  
புராணத்தொன்று  
சௌராடி ராகம் - உலா விராகம்  
சௌரி - கருடன், கன்னன், சனி,  
நரமன், விட்டுணு  
சௌரியம் - களவு, வீரம்  
சௌரியன் - கன்னன், சூரன்

## ஞ

ஞண்டு - கற்கடகவிராசி, நண்டு  
ஞமலி - நாய், மயில்  
ஞமன் - நமன்  
ஞவவல் - மின்மினிப்பூச்சி  
ஞறா - மயிற்குரல்

## ஞா

ஞாங்கர் - இடர், இனி, கைவேல்,  
பாகம், முன், மேல்  
ஞாஞ்சில் - கலப்பை, மதிலுறுப்பு

ஞாட்டி - கூட்டம், படை, பாரம், பூசல், வலி  
 ஞாதி - தாயத்தான்  
 ஞாதிகள் - தாயத்தார்  
 ஞாபகம் - அரும்பொருள், அறிவு, இலக்கியமெடுத்துக்காட்டல்  
 ஞாயில் - மதிலுறுப்பு  
 ஞாயிறு - சூரியன்  
 ஞாலம் - பூமி  
 ஞாலுதல் - நாலல்  
 ஞாழல் - குங்குமமரம், கோங்குமரம், பலினி  
 ஞாளி - கள், நாய்  
 ஞாளிகம் - வள்ளைச்செடி  
 ஞாளியூர்தி - வயிரவன்  
 ஞானபகை - வேதநூற்பொருள்  
 ஞானமூர்த்தி - சரச்சுவதி, சிவன்  
 ஞானம் - அறிவு, கல்வி, நல்லொழுக்கம்  
 ஞானன் - பிரமன்  
 ஞானி - அருகன், பிரமன்  
 ஞான்று - இடைச்சொல், நாள், வினையெச்சம்

ஞி

ஞிமிர் - ஒலி  
 ஞிமிறு - வண்டு

ஞெ

ஞெகிழம் - பொற்சிலம்பு  
 ஞெகிழி - சிலம்பணி, சிலம்பு, தீ, தீப்பொறி, நெரிப்புறுவிறகு  
 ஞெகிழ்தல் - அலையல்  
 ஞெண்டு - சுற்கடகவிராசி, நண்டு  
 ஞெமிர்தல் - ஒடிதல், பரத்தல்  
 ஞெமுங்கல் - அமுந்தல், வியங்கோண்முற்று

ஞெரெலெனல் - அச்சுக்குறிப்பு, ஒலி, சீக்கிரத்தின் குறிப்பு  
 ஞெலிகோல் - தீக்கடைக்கோல்  
 ஞெலிதல் - கடைதல், குடைதல்  
 ஞெளிர் - உள்ளோசை, ஒலி  
 ஞெள்ளல் - உடன்படல், ஒலித்தல், சீக்கிரம், சோர்வு, தெரு பள்ளம், மிகுதி, மேன்மை, வியங்கோண்முற்று, வீதி  
 ஞெள்ளெனல் - அனுகரணவோசை

ஞே

ஞேயம் - அன்பு, சினேகம், நெய்

ஞொ

ஞொள்கல் - அச்சுக்குறிப்பு, அலைதல், இளைதல், சோம்பல், வியங்கோண்முற்று

த

தகடு - அடர்பு, இலை, ஐமைவடிவு  
 தகம் - உட்டணம், எரித்தல்  
 தகரம் - ஈயம், ஓரெழுத்து, தகரம், மயிர்ச்சாந்து, வாசனைப்பண்டம்  
 தகர் - சுறா, செம்மறியாட்டுக்கடா, தகரென்னேவல், துருவாட்டேறு, பராகம், பூமி, மேடவிராசி, யாளியினாண், யானையினாண்  
 தகர்த்தல் - உடைத்தல், குட்டுதல்  
 தகவு - அறிவு, உரிமை, உவமை, ஒழுக்கம், கிருபை, குணம், தகுதி, தெளிவு

தகழி - அகல்  
 தகழிகை - உண்கலம்  
 தகனம் - சுடல்  
 தகனன் - நெருப்பு  
 தகனை - உலோகக்கட்டி  
 தகுணிதம் - வாச்சியம்  
 தகுதல் - உரிமை  
 தகுதி - அறிவு, உரிமை, ஒழுக்கம்,  
 குணம், பொறுமை, வினை  
 முற்று  
 தகுதியோர் - அறிஞர், தமர்,  
 பெருமையிற் சிறந்தோர்  
 தகுவர் - அசுரர்  
 தகுளம் - மகளிர் விளையாட்டு  
 தகை - அழகு, அன்பு, கவசம்,  
 குணம், தகையென்னேவல்,  
 தளர்வு, பெருமை, வினை  
 முற்று  
 தகைதல் - ஆணையிடல்,  
 இளைத்தல், தடுத்தல்  
 தகைத்தல் - ஆணையிடல்,  
 இளைத்தல், தடுத்தல்  
 தகைப்பு - இளைப்பு, மதிற்சுற்று  
 தகைமை - அழகு குணம்,  
 பெருமை  
 தக்கணம் - தெற்கு, வலப்பக்கம்  
 தக்கன் - அட்டநாகத்தொன்று,  
 நவப்பிரமாவிலொருவன்  
 தக்கன் மகன் சிதைத்தோன் -  
 வீரபத்திரன்  
 தக்கார் - உறவோர், பெருமையிற்  
 சிறந்தோர்  
 தக்கிரம் - மோர்  
 தக்கேசி - ஓர் பண்  
 தக்கை - காதிடுந்தக்கை, தெப்பம்,  
 பம்பை, வாச்சியம், பலவகைப்  
 பறை, வினைமுற்று  
 தக்கோலம் - வாசனைப்பண்டம்  
 தங்கம் - உயர்ந்த பொன்  
 தங்கல் - தங்கல், வியங்கோண்  
 முற்று  
 தங்குடித்தமர் - தாயத்தார்

தங்கை - இளையாள், வினை  
 முற்று  
 தசம் - சிவிகை, பத்து  
 தசனம் - பல்  
 தசிரம் - உட்டுளை  
 தசம்பு - குடம், கொப்பரி, பொன்  
 தசை - ஊன், புலால்  
 தச்சன் - சித்திரை நாள், தச்சன்  
 தஞ்சம் - எளிமை, தாழ்வு, துணை,  
 பற்றுக்கோடு, பெருமை  
 தஞ்சை - தஞ்சாவூர்  
 தடம் - ஒமகுண்டம், கரை, குளம்,  
 பெருமை, மலை, மலைப்  
 பக்கம், வரம்பு, வழி  
 தடவல் - தடவல், வீணை  
 வாசித்தல், வியங்கோண்முற்று  
 தடவு - தடவென்னேவல், தூபக்  
 கால், பெருமை, வளைவு  
 தடறு - ஆயுதவுறை  
 தடா - பாணை, மிடா  
 தடாகம் - குளம்  
 தடாரி - பம்பை, பேரிகை, மத்தளம்,  
 வாச்சியப்பொது  
 தடி - உடும்பு, உலக்கை, ஊண்,  
 சிறுவயல், தடியென்னேவல்,  
 தண்டு, மின்வயல், வில்  
 தடிதல் - அறுத்தல், தறித்தல்,  
 வெட்டல்  
 தடித்தல் - கனத்தல், தாமதித்தல்  
 தடித்து - மின்னல், விளையெச்சம்  
 தடிப்பு - பருமை  
 தடினி - ஆறு  
 தடுத்தல் - ஆணையிடல்  
 தடுப்பு - தடுத்தல்  
 தடை - கவசம், தடுத்தல்  
 தட்டம் - உண்கலம், பம்,  
 பாம்பினச்சுப்பல், மக்கட்  
 படுக்கை, வினைமுற்று  
 தட்டல் - ஆணையிடல், கிட்டல்,  
 தடுத்தல், தாளம் போடல்,  
 வியங்கோண்முற்று  
 தட்டார் - பொற்கொல்லர்

தட்டி - காவல், கேடகம், பலகை,  
வினையெச்சம்  
தட்டு - கம்பு முதலிய சில புன்  
பயிர்த்தாள், குற்றம், தட்டென்  
னேவல், தராசுத் தட்டு, திரிகை,  
தேர்நடு, பரிசை, மரவட்டணை,  
முட்டு, முறம் வட்டம், வளைவு  
தட்டை - கவண், கிளி கடி  
கோல், திணைத்தாள், மூங்கில்,  
மொட்டை, விணைமுற்று  
தட்டம் - குளிர்ச்சி  
தணக்கு - தணக்கு, நுணவு  
தணத்தல் - நீங்கல், போதல்  
தணல் - நெருப்பு  
தணவல் - அரசமரம்  
தணிதல் - ஆறுதல், பருத்தல்  
தணியல் - சள், வியங்கோண்முற்று  
தண் - குளிர்ச்சி  
தண்கடர் - சந்திரன்  
தண்டகம் - தண்டகாரணியம்,  
வடமொழியிலோர் செய்யுள்  
தண்டகன் - ஓரரக்கன்  
தண்டதரன் - நமன்  
தண்டம் - அரசன் கொடுங்  
கோன்மையானிறையிறுத்தல்,  
ஊன்றுகோல், ஓர் புருடப்  
பிரமாணம், குடைக்காம்பு,  
தண்டிப்பு, நாடு, படை,  
பண்டாரம், பற்றுக்கோடு,  
யானைத்துதிக்கை, யானை  
செல்வழி, வணக்கல்  
தண்டலை - ஓரூர், சோலை, பூந்  
தோட்டம்  
தண்டன் - வணக்கல்  
தண்டாச்சிறப்பினள் - சரச்சுவதி  
தண்டாமை - நிலைநீங்காமை  
தண்டாயுதன் - ஐயனார், வைரவன்  
தண்டி - ஓர் புலவன், தண்டி  
யென்னேவல், தண்டேசன்,  
வினையெச்சம்  
தண்டிகை - சிவிகை

தண்டித்தல் - கண்டித்தல்,  
வெட்டல்  
தண்டு - ஒந்தி, சிவிகை, சேனை,  
தடி, தண்டாயுதம், தண்டென்  
னேவல், துணையுடைப்பொருள்,  
நமனாயுதம், படை, பூவிதழ்,  
மிதுனராசி, மூங்கில், வரம்பு,  
வீணை  
தண்டுதல் - தண்டல்  
தண்டுலன் - அரிசி  
தண்டை - காலணி,  
பிரப்பங்கோடகம், விணைமுற்று  
தண்ணடை - நாடு, பச்சிலை,  
மருத நிலத்தூர்  
தண்ணம் - ஒருகட்பறை, காடு,  
குளிர், பறைப்பொது, மழு  
தண்ணவன் - சந்திரன்  
தண்ணுமை - உடுக்கை, உறுமி  
மேளம், ஒருகட்பறை, பேரிகை,  
மத்தளம்  
தண்மை - இகழ்த்தகுபொருள்,  
எளிமை, குளிர்ச்சி, தாழ்வு,  
புல்லறிவு  
ததம் - அசலம்  
ததல் - நிலை  
ததாகதன் - புத்தன்  
ததி - தயிர், பருவம்  
ததும்பல் - தளும்பல், நிறைதல்,  
பெருகுதல், வியங்கோண்முற்று  
ததைதல் - மிடைதல், வெளிப்  
படாது நெருங்கிநிற்றல்  
தத்தம் - ஈகை  
தத்தல் - தாண்டல், வியங்கோண்  
முற்று  
தத்திகாரம் - பொய்  
தத்தியம் - மெய்  
தத்துவம் - உண்மை  
தத்துவன் - அரன், அருகன்  
தத்தை - கிள்ளை, முன்பிறந்தான்,  
விணைமுற்று  
தநயன் - மகன்  
தநயை - மகன்

தந்தகுசும் - பாம்பு  
 தந்தம் - பல், யானைக்கொம்பு,  
 வினைமுற்று  
 தந்தாவளம் - யானை  
 தந்தி - ஆண்யானை, யாழ்நரம்பு  
 தந்திரம் - உபாயம், நூல், படை,  
 யாழ் நரம்பு  
 தந்திரர் - கந்தருவர்  
 தந்திரி - மந்திரி, யாழ் நரம்பி  
 னோசை, யாழ் நரம்பு  
 தந்திவீழரியோன் - சிவன்  
 தந்து - கல்விநூல், பஞ்சிநூல்,  
 வினையெச்சம்  
 தந்துரை - பாயிரம்  
 தந்துவர் - நெய்வார்  
 தந்தை - தகப்பன், வினைமுற்று  
 தபதியர் - கம்மாளர், தச்சர்  
 தபம் - தவம், மாசிமாதம்  
 தபனன் - சூரியன், நெருப்பு  
 தபுதல் - கெடுதல், சாதல்  
 தபோதனர் - முனிவர்  
 தப்பு - குற்றம், தப்பென்னேவல்,  
 பொய்  
 தமம் - இராசு, இருள்  
 தமரம் - அரக்கு இருள்  
 தமரல் - பெரிதொலித்தல்  
 தமர் - உறவோர்  
 தமள் - தம்மவள்  
 தமனகம் - மருக்கொழுந்து  
 தமனி - வன்னிமரம்  
 தமனியம் - பொன்  
 தமனியன் - இரணியன், சனி,  
 பிரமன்  
 தமன் - தம்மவன்  
 தமாலம் - இலை, பச்சிலைமரம்  
 தமி - தனிமை  
 தமிசு - வேங்கைமரம்  
 தமியம் - கள்  
 தமிழ் - இனிமை, ஓர்பாடை,  
 நீர்மை  
 தமிழ்நாடன் - பாண்டியன்  
 தமையன் - அண்ணன்

தம் - அசைச்சொல், சாரியை  
 (உ-ம்: எல்லார்தம்மையும்)  
 தம்பம் - கவசம், சங்கீதம், தூண்,  
 நிலை, பற்றுக்கோடு, யானைத்  
 தறி  
 தம்பலம் - இந்திரகோபம், தம்பலம்  
 தம்பல் - தம்பலம்  
 தம்பி - தம்பியென்னேவல், பின்  
 பிறந்தான்  
 தம்பித்தல் - வாயு முதலிய  
 வடக்கல்  
 தம்மனை - தாய்  
 தம்மிலம் - மயிர்முடி  
 தம்முன் - தமயன்  
 தம்மை - தாய்  
 தயங்கல் - அசைதல், ஒளி செய்  
 தல், வியங்கோண்முற்று  
 தயாளம் - கிருபை  
 தயாளன் - கிருபையுடையோன்  
 தயை - கிருபை  
 தரக்கு - புலி  
 தரங்கம் - நீர்த்திரை  
 தரங்கிணி - ஆறு  
 தரங்கு - வழி  
 தரணம் - தரித்தல், தாண்டல்  
 தரணி - சூரியன், பூமி, தலை  
 தரம் - அச்சம், கூட்டம், சமாளம்,  
 பக்குவம், மலை, வலி  
 தரல் - தருதல், வியங்கோண்  
 முற்று  
 தரவு - கலிப்பாவினோருறுப்பு,  
 தலைவன் கட்டளை, பிடரி  
 தரளம் - அசைவு, திரட்சி, முத்து  
 தரா - ஓர் கசப்புக்கீரை, சங்கு,  
 தரா, பூசநாள், வினைமுற்று,  
 வினையெச்சம்  
 தராசு - துலாக்கோல், பரணிநாள்  
 தராதரம் - மலை  
 தராதலம் - பூமி  
 தராபதி - அரசன்  
 தரிசனம் - காட்சி  
 தரிஞ்சகம் - அன்றில்

தரித்தல் - சுமத்தல், தங்கல்  
 தரித்திரம் - வறுமை  
 தரித்திரி - பூமி, வறியள்  
 தரிப்பு - தரித்தல்  
 தரியலர் - பகைவர்  
 தரு - மரப்பொது  
 தருக்கம் - நியாயம், பொருள்  
 தருக்கல் - அலங்கரித்தல்,  
 களித்தல், வியங்கோண்முற்று  
 தருக்கு - அகங்காரம், களிப்பு,  
 தருக்கென்னேவல்  
 தருணம் - இளமை, சமயம்  
 தருணி - மங்கைப்பருவத்தாள்  
 தருதல் - கொடுத்தல்  
 தருப்பணம் - இன்பநிறைவுறச்  
 செய்சடங்கு, ஓர்தாளம்,  
 கண்ணாடி  
 தருப்பை - குசை  
 தருமக்கிழவர் - வைசியர் பொது  
 தருமதேவதை - அம்பாலிகை  
 தருமநாள் - பரணிநாள்  
 தருமம் - அறம், தொழில், நீதி  
 தருமராசன் - அருகன், தருமன்,  
 பாண்டுமக்களின் மூத்தோன்,  
 புத்தன்  
 தருமன் - நமன், பாண்டு மக்களின்  
 மூத்தோன்  
 தரவி - சட்டுவம்  
 தரை - பூமி, வினைமுற்று  
 தர்க்கம் - தருக்கம்  
 தர்ப்பகன் - மன்மதன்  
 தலம் - இடம், இலை, உலகின்  
 பொது, பூமி  
 தலை - ஆகாயம், ஆதி, இடம்,  
 தலை, தலைமை, பெருமை  
 தலைத்திராணம் - தலைச்சீரா  
 தலைநாள் - அச்சுவினிநாள்  
 தலைப்படல் - எதிர்த்தல், வியங்  
 கோண்முற்று  
 தலைமகள் - தலைவி  
 தலைமகன் - புருடன்  
 தலைமை - முதன்மை

தலையணை - தலையணை  
 தலையல் - நீந்துபுனல், புதுப்  
 புனல் வரவு, மழைபெய்து  
 விடுதல்  
 தலைவன் - அண்ணன், அரசன்,  
 எப்பொருட்குமிறைவன், குரு  
 புருடன், மூத்தோன்  
 தல்லி - தாய்  
 தவ - குன்றல், மிகுதி  
 தவசு - தவம்  
 தவத்தர் - முனிவர்  
 தவம் - தவசு  
 தவர் - முனிவர், வில்  
 தவர்தல் - தப்புதல், சிந்தல்  
 தவலோகம் -  
 மேலேமுலகிவொன்று  
 தவல் - குறைதல்  
 தவளம் - வெண்மை  
 தவளை - தவளை  
 தவறல் - கடத்தல், குறைதல்,  
 சாதல், வியங்கோண்முற்று  
 தவறு - குற்றம், தவறென்னேவல்  
 தவனகம் - மருக்கொழுந்து  
 தவனம் - தாகம்  
 தவனன் - சூரியன், நெருப்பு  
 தவன் - புருடன்  
 தவாவினை - மலை, முத்தி  
 தவிசு - தடுக்கு, பாய், மெத்தை  
 தவிடு - தவிடு  
 தவித்தல் - இளைத்தல்  
 தவிர்தல் - ஒழிதல்  
 தவில் - ஒர்பறை  
 தவ்வி - சட்டுவம்  
 தவ்வை - அக்காளன், செவிலித்தாய்,  
 மூதேவி  
 தழங்கல் - ஒலித்தல், வியங்கோண்  
 முற்று  
 தழலல் - அழலல், வியங்கோண்  
 முற்று  
 தழல் - சவண், கார்த்திகைநாள்,  
 கிளிகடிக்கோல், தழலெண்  
 னேவல், தீ

தமிழ்ச்சி -

சாய்ந்தார்மேற்படராமை  
 தழுவல் - தழுவதல், வியங்கோண்  
 முற்று, வினைமுற்று  
 தழை - இலை, தழையென்னேவல்,  
 தளிர், பீலிக்குடை, மயிற்  
 றோகை  
 தழைக்கை - தழைத்தல், வினை  
 முற்று  
 தழைதல் - தளிர்ந்தல்  
 தலைத்தல் - தளிர்ந்தல்  
 தளதளெனல் - ஒலிக்குறிப்பு  
 தளம் - இலை, உப்பரிக்கை, சாடி,  
 சாந்து, படை, பூவிதழ்  
 தளம்பல் - ததும்பல், நடுங்கல்,  
 வியங்கோண்முற்று  
 தளர்ச்சி - சோம்பல், சோர்வு  
 தளர்தல் - தளர்ச்சி  
 தளவம் - முல்லைக்கொடி  
 தளவு - முல்லைக்கொடி  
 தளி - கோயில், மழைத்துளி,  
 விளக்குத்தண்டு  
 தளிகை - உண்கலம்  
 தளிமம் - அழகு, மக்கப்படுக்கை,  
 மெத்தை  
 தளிரியல் - பெண்  
 தளிர் - தழை, தளிரென்னேவல்  
 தளிர்ந்தல் - துளிர்ந்தல்  
 தளை - ஆண்மயிர், கால் விலங்கு,  
 காற்சங்கிலி, காற்சிலம்பு, தளை  
 யென்னேவல், யாப்புறுப்பு  
 தளைதல் - பிணித்தல்  
 தளைப்படுதல் - சிறைப்படல்  
 தள்ளல் - தள்ளுதல், டொய், வியங்  
 கோண்முற்று  
 தள்ளாடல் - அசைதல், வியங்  
 கோண்முற்று  
 தறி - சுட்டுத்தறி, தறியென்னேவல்,  
 தூண், நெய்வார்  
 தறிகை - உளி, தறி கருவி, முளை  
 தறித்தல் - வெட்டல்  
 தறுகணாளர் - படைவீரர்

தறுகண் - மரம்  
 தறுகல் - தடைபடல், வியங்  
 கோண்முற்று  
 தறை - தரை  
 தற்சமம் - வடமொழிக்கும் பிற  
 பாடைக்கும் பொதுச்சொல்  
 தற்சனி - சுட்டுவிரல்  
 தற்செல்வம் - வலி  
 தற்பம் - மக்கப்படுக்கை, மனைவி,  
 மெத்தை, மேனிவை  
 தற்பரன் - கடவுள், சிவன்  
 தற்பவம் - வடமொழியிற்றிரிந்த  
 சொல்  
 தற்பாடி - வானம்பாடி  
 தற்புருடம் - சிவனைம்முகத்  
 தொன்று, தன்னியம்  
 தனஞ்சயன் - அருச்சுனன், உயிர்  
 போகினும் போகா துடவை  
 வீக்கித்தலைகிழித்தகலும்  
 வாயு, தீ  
 தனதன் - ஈகையாளன், குபேரன்  
 தனபதி - குபேரன்  
 தனம் - பொன், முலை  
 தனவைசியர் - செட்டிகள்  
 தனாது - தனது  
 தனி - ஒப்பின்மை, தனி, தனியென்  
 னேவல்  
 தனிக்கோலான் - கடவுள்  
 தனிட்டை - அவிட்டநாள்  
 தனித்தல் - தனிமை  
 தனிநிலை - ஆயுதவெழுத்து  
 தனிமை - உவமையின்மை,  
 ஏகாந்தம்  
 தனு - உடல், சிறுமை, வில்  
 தனுசர் - அசுரர்  
 தனுசன் - மகன்  
 தனை - அளவு  
 தன்கு - களிப்பு  
 தன்மம் - அறம்  
 தன்மை - குணம்,  
 முவிடத்தொன்று



தன்னம் - சிறுமை, பசுவின் கன்று,  
மான்சுன்று  
தன்னியாசி - ஓரிராகம்  
தன்னை - தாய்

### தூ

தா - ஓரெழுத்து, கேடு, தாவு  
வென்னேவல், தாவென்னேவல்,  
பகை, வருத்தம், வலி  
தாகம் - ஆசை, நீர்வேட்கை  
தாக்கணங்கு - இலக்குமி  
தாக்கல் - எதிர்த்தல், பாய்தல்,  
வியங்கோண்முற்று  
தாக்கு - தாக்கென்னேவல், போர்  
தாங்கல் - காத்தல், குளம்,  
சுமத்தல், வியங்கோண்முற்று  
தாங்கி - பூணாகக்கட்டுவது,  
வினையெச்சம்  
தாசன் - அடிமையன்  
தாசி - அடிமை, பரணிநாள், மேக  
வன்னப்பூவுள மருதோன்றி  
மரம்  
தாசு - சூதாடு கருவி  
தாசேகரம் - ஓட்டகம்  
தாடங்கம் - காதணி, தோடு  
தாடனம் - அடித்தல்  
தாடி - மோவாய்மயிர்  
தாடிமஞ்சம் - சத்திக்கொடி  
தாடிமம் - தாது, மாதுளை  
தாணு - சிவன், தூண், நிலை,  
நிலைபெறுதல், மலை  
தாண்டகம் - இருபத்தாறெழுத்  
தின் மிக்கவடியான் வரும்பா  
தாண்டல் - ஆடல், கடத்தல்,  
செலுத்தல், வியங்கோண்முற்று  
தாண்டவம் - கூத்து  
தாதகி - ஆத்திமரம்  
தாதன் - அடிமை  
தாதா - ஈசையாளன், தகப்பன்,  
பிரமன்

தாதி - செவிலித்தாய்  
தாது - இரதமாதியேழு, காவிக்கல்,  
தாதுமாதளை, நரம்பு,  
பூந்தாது, பொன்னாதியேழு,  
மண்ணாதியைந்து  
தாதை - தகப்பன், பாட்டன்  
தாதைதாதை - பாட்டன்  
தாத்திரம் - கோடாலி  
தாத்திரி - பூமி  
தாபதம் - முனிவரிருக்கும் வாசம்  
தாபதர் - சடைமுடியர், சமண  
முனிவர்  
தாபம் - காடு, துன்பம், வெப்பம்  
தாபரம் - இடம், உடல், நிலை,  
பூமி, மரப்பொது, மலை  
தாபரன் - கடவுள்  
தாபிஞ்சம் - தமாலம்  
தாபிதம் - சூடு, தாபித்தல்  
தாமணி - தாம்பு  
தாமநிதி - சூரியன்  
தாமம் - அணைகயிறு, இடம்,  
உடல், ஒழுங்கு, ஒளி, கீர்த்தி,  
கொன்றைமரம், சுகம், தாமணி,  
பிறப்பு, பூமாலை, மணிவடம்,  
முடியுறுப்பு, மூவாறுகோவை  
மணியுள மாதரிடையணி, வீடு  
தாமிரப்பருணி - ஓராறு,  
மேற்றிசை யானைக்குப்  
பெண்யானை  
தாமிரம் - செம்பு  
தாமோதரன் - திருமால்  
தாம் - அசைச்சொல் (உ-ம்: நீர்  
தாம்)  
தாம்பிரம் - செம்பு  
தாம்பு - கயிறு, தாமணிக்கயிறு  
தாம்பூலம் - வெற்றிலை  
தாம்பூலவல்லி - வெற்றிலைக்  
கொடி  
தாம்பூலி - வெற்றிலைக்கொடி  
தாயத்தார் - தாயாதிகள்  
தாயம் - உரித்து, சூதாடுகருவி,  
தந்தைவழிச்சுற்றம், துன்பம்

தாய் - மாதா, வினையெச்சம்  
 தாரகம் - உச்சவிசை, பிரணவம்,  
 வெள்ளி  
 தாரகாபதி - சந்திரன்  
 தாரகை - விண்மீன்  
 தாரணம் - அட்டாங்கயோகத்  
 தொன்று, உறுதி, தரித்தல்,  
 நிலை  
 தாரணி - பூமி  
 தாரணை - தாரணம்  
 தாரம் - அரும்பண்டம், இங்குலி  
 கம், நா, பச்சைப்பாம்பினஞ்சு,  
 பாதரசம், பிரணவம், மனைவி,  
 முக்காற்பிறக்குமிசை, வல்லிசை,  
 விணை நரம்பிலொன்று, வெண்  
 கலம், வெள்ளி  
 தாரா - ஓர்புள், குருகு, விண்மீன்,  
 வினைமுற்று, வினையெச்சம்  
 தாராகணம் - விண்மீன்  
 தாராதரம் - மேகம்  
 தாராபதி - சந்திரன், வியாழம்  
 தாரி - வழி  
 தாரு - மரக்கொம்பு, மரப்பொது  
 தாருகச்செற்றாள் - காளி  
 தாருகச்செற்றோன் - குமரன்  
 தாருகவிநாசனி - காளி  
 தாருகன் - ஓரசுரன்  
 தாருகாரி - குமரன்  
 தாருகாவனம் - ஓர்வனம்  
 தாருணம் - அச்சம், பயங்கரம்  
 தாரை - ஒழுங்கு, கண், கண்மணி,  
 காளம், கூர்மை, கொடிப்  
 படை, சிறுசின்னம், சீலை,  
 சகீர்வன் மனைவி, திகிரி,  
 தேவகுருவின் மனைவி, நா,  
 நேரோடல், மழை, வலி, வழி,  
 விண்மீன், வினைமுற்று  
 தார் - கிண்கிணியிமாலை, கொடிப்  
 படை, படை, படைவகுப்பு, பூ  
 பூவரும்பு, மாலை  
 தார்க்கியன் - கருடன்  
 தாவகேதனன் - வீட்டுமாசாரி

தாலம் - உன்கலம், கூந்தற்பனை,  
 நா, பனை, பூமி, யானைச்செவி  
 தாலவட்டம் - பூமி, யானைச்  
 செவி, யானைவால்  
 தாலவிருந்தம் - பேராலவட்டம்,  
 விசிறி  
 தாலாலம் - பழிமொழி  
 தாலி - மங்கலநாண்  
 தாலு - நா  
 தால் - பிள்ளைக்கவியிலோர்  
 பருவம்  
 தாவந்தம் - நரகம்  
 தாவம் - காடு, காட்டுத்தீ, மருத  
 நிலத்தார்  
 தாவல் - தாண்டல், பாய்தல்,  
 வியங்கோண்முற்று  
 தாவளம் - மருத நிலத்தார்  
 தாவு - குதிரை நடை, தாவென்  
 னேவல், பகை, பற்றுக்கோடு,  
 வருத்தம், பலி  
 தாவுதல் - தாண்டல், பரத்தல்  
 தாழி - குடம், சாடி, பரணி நாள்  
 தாழை - தாழைமரம், தென்னை  
 மரம், வினைமுற்று  
 தாழ் - சுவர்ப்புறத்து நீண்ட  
 வுத்திரம், தாழக்கோல்,  
 தாழென்னேவல்  
 தாழ்தல் - ஆசை, ஆசைப்  
 பெருக்கம், தங்கல், வணங்கல்  
 தாழ்த்தல் - தாழ்த்துதல், மந்தம்,  
 வியங்கோண்முற்று  
 தாழ்வடம் - முத்துக்கோவை  
 தாழ்வாரம் - வீட்டிறப்பு  
 தாழ்வு - ஈனம், பள்ளம்  
 தாளம் - ஓர் வாச்சியம்  
 தாளாண்மை - ஊக்கம், முயற்சி  
 தாளாளர் - வைசியர்பொது  
 தாளி - அனுடநாள், ஓர்கொடி,  
 தாளியென்னேவல், பனைமரம்  
 தாளிதம் - தாளிப்பு  
 தாள்கள் - ஆதி, கால், முயற்சி

தாறு - அளவு, இருப்புமுள், ஈந்து  
 கழுகு வாழையிவற்றின் குலை,  
 வில்லின் குதை  
 தாற்றுக்கதிர் - கொத்தாய்க்  
 காய்க்குங்கதிர்  
 தாற்றுப்பூ - கொத்தாய் நிற்கும் பூ  
 தானம் - இடம், கொடை, தேவ  
 லோகம், யானைமதம், வலி  
 தானவர் - அசுரர்  
 தானவன் - அசுரன், சந்திரன்  
 தானியம் - பண்டம்  
 தானை - ஆயுதப்பொது, தூசு,  
 படை  
 தானைத்தறுகணாளர் - படை  
 வீரர்  
 தான் - அசைச்சொல் (உ-ம்:  
 நீதான்)  
 தான்றி - தான்றிமரம்

### தி

திகம்பரர் - சமணமுனிவர்  
 திகம்பரன் - அருகன், நிருவாணி  
 திகரம் - இளைப்பு, ஒரெழுத்து  
 திகழல் - ஒளிசெய்தல்  
 திகழ் - ஒளி, திகழென்னேவல்  
 திகழ்ச்சி - விளக்கம்  
 திகழ்தல் - விளங்கல்  
 திகிரி - உருளை, சக்கராயுதம்,  
 தேர், மலை, மூங்கில், வட்டம்  
 திகை - திகையென்னேவல், திசை,  
 தேமல்  
 திகைத்தல் - மயங்கல்  
 திக்காரம் - நிற்கை  
 திக்கு - திசை  
 திங்கட்டுடையோன் - மன்மதன்  
 திங்கணாளர் - மிருகசீரிடம்  
 - திங்கள் - சந்திரன், மாதம்  
 திசை - திக்கு  
 திசைச்சொல் - அவ்வவர், நாட்டுச்  
 சொல்

திசைமுகன் - பிரமன்  
 திடம் - மெய், வலி  
 திடர் - திட்டை, மேடு  
 திடல் - திட்டை, மேடு  
 திடுதிடெனெல் - ஈரொலிக் குறிப்பு  
 திட்கல் - அச்சக்குறிப்பு, வியங்  
 கோண்முற்று  
 திட்டம் - ஒப்புரவு, நிலவரம்,  
 வினைமுற்று  
 திட்டல் - வைதல், வியங்கோண்  
 முற்று  
 திட்டி - கண், வினையெச்சம்  
 திட்டு - திட்டென்னேவல், மேடு  
 திட்டை - உரல், திடர், திண்ணை,  
 மேடு, வினைமுற்று  
 திட்டம் - காலநுட்பம், திண்மை  
 திணி - திணியென்னேவல்,  
 திண்மை  
 திணிம் - போர்  
 திணிதல் - திண்மை  
 திணித்தல் - துறுத்தல்  
 திணுக்கம் - திணுங்கல்  
 திணுங்கல் - நெருங்கல்,  
 வியங்கோண்முற்று  
 திணை - அகத்திணை, அஃறிணை,  
 இடம், உயர்திணை, ஒழுக்கம்,  
 குடி, குலம், புறத்திணை, பூமி  
 திண்டி - தம்பட்டம், யானை  
 திண்டிமம் - தம்பட்டம்  
 திண்ணகம் - செம்மறிக்கடா,  
 துருவாட்டேறு  
 திண்ணம் - மெய், வலி  
 திண்ணியம் - வலியுடையோன்  
 திண்டி - வேதிகை  
 திண்மை - மெய், வலி  
 திதலை - தேமல்  
 திதனி - தேமல்  
 திதி - காசிப்பிரமாவின் மனைவி,  
 காத்தல், சந்திரணாளர், திதியென்  
 னேவல், நிலை, நிலைபெறுதல்  
 திதித்தல் - நிலைபெறுத்தல்  
 திதிமைந்தர் - அசுரர்

தித்தம் - கசப்பு  
 தித்தி - தித்திப்பு, தித்தியென்னே  
 வல், தின்றற்குரியன், வேள்விக்  
 குண்டம்  
 தித்திரி - சிச்சிலிக்குருவி  
 திந்திருணி - புளியமரம்  
 திப்பி - கோது  
 திமிங்கிலகிலம் - திமிங்கிலத்தை  
 விழுங்குமீன்  
 திமிங்கிலம் - யானையை விழுங்கு  
 மீன்  
 திமிசு - வேங்கைமரம்  
 திமிதிமி - யானையை விழுங்குமீன்  
 திமிரம் - இருள், நரகம்  
 திமிராரி - சூரியன்  
 திமிர்தம் - ஒலி  
 திமிர்தல் - பூசுதல், வளர்த்தல்  
 திமிலம் - பேரொலி, யானைமீன்  
 திமிலர் - நெய்தனிலமாக்கள்  
 திமிலை - பம்பைமேளம்  
 திமில் - தோணி, மரக்கலம்,  
 வேங்கைமரம்  
 திமிறல் - வளர்தல்  
 திமைத்தல் - கிளப்புதல்  
 தியக்கம் - அசைவு, கலக்கம்  
 தியக்கு - தியக்கம்  
 தியாகம் - சொடை  
 தியாகி - சொடையாளன்  
 தியானம் - அட்டயோகத்தொன்று  
 நினைவு  
 தியோதம் - வெயில்  
 திரங்கல் - திரைதல், மிளகு, வியங்  
 கோண்முற்று  
 திரச்சீனமுகம் - நாணத்தாற்றலை  
 யாட்டல்  
 திரட்சி - உண்டை, முத்து  
 திரட்டல் - கூட்டல், வியங்  
 கோண்முற்று  
 திரட்டு - கூட்டம், திரட்டென்  
 னேவல்  
 திரணபதி - வாழை  
 திரணம் - தூரும்பு

திரமிடம் - தமிழ்  
 திரம் - நிலை  
 திரவம் - நீர் முதலியவற்றி  
 னெகிழ்ச்சி  
 திரவியம் - பொன்  
 திரளல் - திரட்சி, வியங்கோண்  
 முற்று  
 திரள் - உண்டை, குழியம்,  
 கூட்டம், திரளென்னேவல்,  
 படை  
 திராமரம் - பவளமல்லிகை  
 திராமிடம் - தமிழ்  
 திராவிடம் - ஓர் தேசம், தமிழ்  
 திரி - திரிசீலை, திரியென்னேவல்,  
 மூன்று  
 திரிகை - இடக்கைமேளம்,  
 ஏந்திரம், குலாலசக்கரம்,  
 திரிதல்  
 திரிதரல் - சுழழல், திரிதல், மீளல்  
 திரிதராட்டிரன்மைந்தன் -  
 துரியோதனன்  
 திரிதல் - உலாவல், கெடுதல்,  
 சுழலல், நடத்தல்  
 திரிபதகை - கங்கை  
 திரிபு - வினையெச்சம், வேறுபாடு  
 திரிபுரம் - முப்புரம்  
 திரிபுராந்தகன் - சிவன்  
 திரிபுரி - சாரடை  
 திரியம்பகன் - அரன், அருகன்  
 திரிவிக்கிரமன் - விட்டுணு  
 திரு - இலக்குமி, செல்வம்  
 திருகல் - முறுக்கல், வளைத்தல்,  
 வியங்கோண்முற்று  
 திருகு - திருகென்னேவல், முறுக்கு  
 திருக்கு - கண், குற்றம்  
 திருக்கை - ஓர்மீன், வினைமுற்று  
 திருடல் - களவு, வியங்கோண்  
 முற்று  
 திருடன் - கள்ளன்  
 திருட்டி - கண்  
 திருட்டு - களவு  
 திருதி - துணை

திருத்தம் - திருந்தல், வினைமுற்று  
 திருத்தல் - திருந்தச்செய்தல்,  
 வியங்கோண்முற்று  
 திருநாள் - உற்சவநாள்  
 திருநீறு - விபூதி  
 திருந்தலர் - பகைவர்  
 திருந்தல் - திருத்தமாதல், வியங்  
 கோண்முற்று  
 திருமகன்மைந்தன் - மன்மதன்  
 திருமகள் - இலக்குமி  
 திருமரம் - அரசமரம்  
 திருமலர் - தாமரை  
 திருமறுமார்பன் - அருகன்,  
 விட்டுணு  
 திருமாலுந்தி - தாமரை  
 திருமால்புதல்வன் - மன்மதன்  
 திருமுற்றம் - குதிரைவையாளி வீதி  
 திரும்பல் - மீளல், வியங்கோண்  
 முற்று  
 திருவிலி - கைம்பெண்  
 திருவுறுப்பு - நுதன்மேலணி  
 திரை - ஆறு, இடுதிரை, கடல்,  
 திரைதல், திரையென்னேவல்,  
 புனற்றிரை  
 திரைத்தல் - திரைக்குதல்  
 திரையல் - வியங்கோண்முற்று,  
 வெற்றிலை  
 திரையன் - தொண்டமான்  
 திலகம் - கலித்துறை, சிந்தாரம்,  
 சுட்டி, பொட்டு, மஞ்சாடி  
 மரம்  
 திலகம் - சுட்டி, நெற்றித்திலகம்,  
 பொட்டு  
 திலம் - எள், மஞ்சாடிமரம்  
 தில் - அசைச்சொல், ஒழியிசை,  
 காலம், விழைவு  
 தில்லம் - காடு  
 தில்லை - ஓர்மரம், சிதம்பரம்  
 திவசம் - நாள்  
 திவண்டல் - துவளல்  
 திவரம் - நாடு

திவலை - சிதறுந்துளி, மழை,  
 மழைத்துளி  
 திவவு - வினைவலிக்கட்டு  
 திவளல் - துவளல், வியங்கோண்  
 முற்று  
 திவறல் - சாதல்  
 திவா - பகல்  
 திவாகரன் - சூரியன்  
 திளைத்தல் - அனுபவித்தல், நிறை  
 தல், நெருங்கல், பெருகுதல்  
 திறத்தல் - திறக்குதல்  
 திறம் - காரணம், குணம், குறை  
 நரம்புள வீணை, கூறுபாடு,  
 வலி  
 திறம்பல் - மாறுபடல், வியங்  
 கோண்முற்று  
 திறலோன் - திண்ணியன்  
 திறல் - பகை, போர், வலி  
 திறவு - திறத்தல்  
 திறனில்யாழ் - நெய்தல் யாழ்த்  
 திறம்  
 திறன் - காரணம், குணம், கூறுபாடு  
 திறை - அரசிறை  
 தினகரன் - சூரியன்  
 தினமணி - சூரியன்  
 தினம் - நாள்  
 தினவு - சொறி  
 தினாந்தம் - காலைப்பொழுது  
 தினை - ஓர் பயிர், சிறுமை  
 தின்றல் - புசித்தல்

தீ

தீ - அறிவு, இனிமை, ஓரெழுத்து,  
 தீமை, தீயென்னேவல், நரகம்,  
 நெருப்பு  
 தீக்குணர் - கீழ் மக்கள்  
 தீக்கை - விரதநியமம், வினை  
 முற்று  
 தீக்கையோன் - அரன், ஆசான்  
 தீங்கு - குற்றம், தீமை

தீச்சொல் - பழிச்சொல்  
 தீட்டல் - எழுதல், சித்திரமெழுதல்,  
 வியங்கோண்முற்று  
 தீண்டல் - தொடல், வியங்கோண்  
 முற்று  
 தீது - குற்றம், தீமை  
 தீத்திரள் - ஊழித்தீ  
 தீபமத்திகை - விளக்குத்தண்டு  
 தீபம் - சோதிநாள், விளக்கு  
 தீபவதி - ஆறு  
 தீபவராடி - வராடித்திறத்தொன்று  
 தீபிகை - விளக்கு  
 தீமை - பொல்லாங்கு  
 தீம் - இனிமை, தித்திப்பு  
 தீம்பர் - கீழ் மக்கள்  
 தியகம் - நரகம்  
 தியம் - தித்திப்பு  
 தியர் - கீழ்மக்கள், வேடர்  
 தியளி - சாய்  
 திரம் - கரை, சிறுவரம்பு, வலி  
 தீர்க்கம் - நிச்சயம், நீளம்  
 தீர்தல் - நடத்தல், நீளம், முடிதல்,  
 விடுதல்  
 தீர்த்தம் - திருவிழா, நீர்  
 தீர்த்தர் - கடவுளர்  
 தீர்த்தல் - முடித்தல், விடுத்தல்  
 தீர்த்தன் - அருகன், உபாத்தி  
 யாயன், குரு சிவன்  
 தீர்த்திகை - ஆறு  
 தீர்ப்பு - தீர்த்தல்  
 தீர்வை - இறை, கீரி, வினைமுற்று  
 தீவலஞ்செய்தல் - கலியாணம்  
 தீவி - புவி  
 தீவிகை - தீபிகை  
 தீவிரம் - சூரியகிரணம், நரகம்,  
 பெருங்கோபம்  
 தீவினை - பாவம்  
 தீவு - இடைக்குறை, சுவை  
 தீவேள்வி - கலியாணம்  
 தீனர் - இரப்போர்  
 தீனன் - தரித்திரன்

து

து - ஒரெழுத்து, துவ்வென்னேவல்  
 துகள் - குற்றம், பராகம், புழுதி  
 துகிரிகை - சாந்து, சித்திரம்  
 துகிர் - பவளம்  
 துகிலிகை - எழுதுகோல், சித்திரம்  
 துகில் - சீலை, விருதுக்கொடி  
 துகினம் - பனி  
 துகைத்தல் - வருந்துதல்  
 துக்கம் - குற்றம், துன்பம், நரகம்  
 துன்பம் - உயர்ச்சி, பரிசுத்தம்,  
 பெருமை  
 துச்சவனன் - இந்திரன்  
 துச்சில் - ஒதுக்கிடம், சூட்டு  
 துஞ்சல் - உறங்கல், சாதல்,  
 சோம்பல், நிலைபெறுதல்,  
 வியங்கோண்முற்று  
 துடக்கு - மகளிர்கூதகம்  
 துடவை - உழவுகொல்லை,  
 பூந்தோட்டம்  
 துடி - அகில், உடுக்கை, உதடு,  
 ஏலம், கால நுட்பம், குமர  
 னாடல், குறிஞ்சி நிலப்பறை,  
 கூதாளிச்செடி, சத்தகன்னி  
 கைகனாடல், துடியென்னேவல்,  
 பாலைநிலப்பறை  
 துடித்தல் - குதித்தல், மின்னல்  
 துடியடி - யானைக்கன்று  
 துடுப்பு - துடுப்பு  
 துடுமெனல் - ஒலிக்குறிப்பு  
 துடுவை - நெய்த்துடுப்பு  
 துடை - சுவர்ப்புறத்து நீண்ட  
 வுத்திரம், துடையென்னேவல்  
 துடைத்தல் - துடைக்குதல்  
 துடைப்பம் - வாருகோல்  
 துட்கல் - அச்சக்குறிப்பு, வியங்  
 கோண்முற்று  
 துட்டுகனல் - அச்சக்குறிப்பு, வியங்  
 கோண்முற்று  
 துட்டர் - தீயர்

துட்டன் - தியன், தேள்  
 துட்டு - தீமை  
 துட்டை - வசவி  
 துணங்கறல் - இருள், திருவிழா  
 துணங்கை - இருகையழுடக்கிப்  
 பழுப்புடையொத்தியாடல்,  
 கூத்து, திருவிழா  
 துணர் - பூ, பூங்கொத்து, பூந்தாது  
 துணவு - சீக்கிரம்  
 துணி - ஒளி, சோதிநாள்,  
 துணியென்னேவல், துண்டம்,  
 தூக்கங்கள், தெளிவு,  
 தேரிடக்கியம்  
 துணிதல் - தெளிதல்  
 துணித்தல் - அறுத்தல், வெட்டல்  
 துணிவு - தெளிவு  
 துணுக்கம் - அச்சம், உள்ளோசை  
 துணுக்கெனல் - அச்சக்குறிப்பு,  
 வியங்கோண்முற்று  
 துணை - அளவு, இணை, ஒப்பு,  
 சகாயம், சல்லியம்  
 துணைக்காரணம் - உபகரணம்  
 துணைவர் - மந்திரிகள், தோழர்  
 துணைவன் - தலைவன், தோழன்,  
 மந்திரி  
 துணைவி - தோழி, மனைவி  
 துணைவு - விரைவு  
 துண்டம் - சாரைப்பாம்பு, துணி,  
 துண்டித்தல், முகம், மூக்கு,  
 பறவைமூக்கு யானைத்துதிக்கை  
 துண்டித்தல் - அறுத்தல், தறித்தல்,  
 வெட்டல்  
 துண்ணெனல் - அச்சக்குறிப்பு,  
 வியங்கோண்முற்று  
 துதமுகம் - வேண்டாமைக்கு  
 வலமிடந் தலையாட்டல்  
 துதம் - அசைவு  
 துதி - தோத்திரம், துதியென்  
 னேவல்  
 துதித்தல் - வழத்தல்,  
 துதைதல் - நெருங்கல்

துத்தம் - கண்மருந்து, சமனிசை,  
 நாய், நாவினாற் பிறக்குமிசை,  
 பால், யாழினோர் நரம்பு,  
 வயிறு  
 துத்தல் - புசித்தல்  
 துத்தி - உண்டற்குரியன, ஓர் செடி,  
 தேமல், பாம்பின் படப்பொறி,  
 வினைமுற்று  
 துந்துமாரி - முதலெழு வள்ளலி  
 வொருவன்  
 துந்துமி - பறையின்பொது,  
 பேரிகை  
 துப்பகம் - நெய்  
 துப்பு - அரக்கு, அறிவு,  
 அனுபோகம், ஆயுதப்பொது,  
 உணவு, குற்றம், சகாயம்,  
 சிவப்பு, சுத்தம், துணை,  
 துணைக் காரணம், நெய்,  
 பகை, பவளம், பானம்,  
 பொலிவு, மிகுதி, வலி  
 துப்புரவாக்கல் - சுத்தஞ்செய்தல்  
 துப்புரவு - அலங்காரம்,  
 ஐம்பொறி நுகர்தல், ஒப்புரவு  
 துமானம் - ஆபரணப்பெட்டி  
 துமி - துமியென்னேவல்,  
 மழைத்துளி  
 துமித்தல் - அறுத்தல், வெட்டல்  
 தும்பி - கரை, யானை, வண்டி  
 னான், வண்டு  
 தும்பு - ஓர் கயிறு  
 தும்பை - ஓர் செடி, கூட்டம்,  
 பொருதல், போர் வென்றார்க்கு  
 மாலை, வெற்றிலை  
 தும்மல் - உயிர்ப்பு, தும்முதல்,  
 விடுதல், வியங்கோண்முற்று  
 தும்மு - கொசுக்கு, தும்மென்  
 னேவல்  
 துயக்கு - தளர்ச்சி  
 துயரம் - துன்பம்  
 துயருறுவோன் - தரித்திரன்  
 துயர் - துன்பம்

துயல்வரல் - அசைதல், வியங்  
கோண்முற்று  
துயிலல் - நித்திரைசெய்தல்,  
வியங்கோண்முற்று  
துயிலிடம் - மக்கூட்டுக்கை  
துயில் - துயிலென்னேவல்,  
நித்திரை  
துயிறல் - நித்திரைசெய்தல்  
துய் - அறிவின்றிரிபு, நூற்கும்  
பஞ்சிற்றொடர் நுனி  
துய்த்தல் - புசித்தல்  
துரகதம் - குதிரை  
துரகம் - குதிரை  
துரங்கம் - செலுத்தல், வியங்  
கோண்முற்று  
துரந்தரன் - பாரந்தாங்குவோன்  
துரவு - கிணறு  
துரால் - செத்தை, துன்பம்  
துரிசு - துன்பம்  
துரிஞ்சில் - உசிலமரம், வெளவால்  
துரிதம் - கலக்கம், கேடு, சிக்கிரம்,  
துன்பம், பாவம்  
துரியம் - சுமத்தல், நான்காம  
வத்தை, பொதியெருது  
துருக்கம் - கத்தாரிமிருகம்,  
கலக்கம், காடு, குங்குமமரம்,  
மலை மேற்கோட்டை  
துருக்கர் - ஓர் சாதியார்  
துருக்கு - மிலேச்சசாதி  
துருசு - களிம்பு, சிக்கிரம்  
துருத்தி - ஆற்றிடைக்குறை,  
ஊதுந்துருத்தி  
துருமம் - மரப்பொது  
துருமோற்பலம் - கோங்கு மரம்  
துரும்பு - திரணம்  
துருவண்ணம் - வெள்ளி  
துருவம் - அசையாநிலை  
துருவல் - கடைதல், துனைத்தல்,  
தேடல், வியங்கோண்முற்று  
துருவை - செம்மறியாடு,  
வினைமுற்று

துரோணம் - எண்காற்புள்,  
காக்கை, தனுவிராசி,  
தும்பைச் செடி, பதக்கு, வில்  
துர்க்கந்தம் - தீயவாசனை  
துர்க்கம் - மலைமேற்கோட்டை  
துர்த்தாரம் - ஊமத்தை  
துலக்கல் - விளக்கல், வியங்கோண்  
முற்று  
துலங்கல் - ஒளிசெய்தல், வியங்  
கோண்முற்று  
துலம் - கனம், நிறை  
துலவம் - பஞ்சு  
துலா - ஏற்றமரம், நிறைகோல்  
துலாம் - ஏற்றவறுப்பு, ஒரிராசி,  
ஓர்நிறை  
துலிதம் - அசைவு  
துலை - கனம், துலாராசி, நிறை,  
நீரிறைக்குந்தலை  
துல்லம் - பேரொலி  
துல்லியம் - உவமை  
துவக்கல் - ஆரம்பித்தல், கட்டல்,  
வியங்கோண்முற்று  
துவக்கு - உடல், சங்கிலி, துவக்  
கென்னேவல், தோல், பிணக்கு  
துவசம் - அடையாளம், விருதுக்  
கொடி  
துவசர் - கள்விற்போர்  
துவட்டர் - கம்மாளர்  
துவட்டல் - துடைத்தல், துவட்டு  
தல், வியங்கோண்முற்று  
துவட்டா நாள் - சித்திரைநாள்  
துவந்துவம் - இரண்டு  
துவம் - அசையாநிலை  
துவரம் - துவர்ப்பு  
துவரை - ஓர்பயறு, துவாரகை,  
வினைமுற்று  
துவர் - சிவப்பு, துவர்ப்பு, பகை,  
பவளம், விறகு  
துவர்க்காய் - பாக்கு  
துவர்தல் - திமிர்தல்  
துவர்த்தல் - ஓர் கவை  
துவலை - மழை, மழைத்தூவல்



துவல் - சீக்கிரம்  
 துவளல் - அசைதல், திவளல்,  
 வியங்கோண்முற்று  
 துவறல் - துவலைவிடுதல், விரைவு  
 துவன்றல் - சாதல், நிறைதல்,  
 நெருங்கல், பொலிவு, வியங்  
 கோண்முற்று  
 துவாதசான்மா - சூரியன்  
 துவாந்தம் - இருள், நரகம்  
 துவாரம் - வாயில்  
 துவி - இரண்டு  
 துவிதம் - இரண்டு  
 துவை - இறைச்சி, ஒலி, துவை  
 யென்னேவல், பருகுதற்கூரியன,  
 பின்னாக்கு, புளிங்கறி  
 துவைத்தல் - ஒலித்தல், பேரொலி,  
 வாச்சியம் வாசித்தல், விடுதல்  
 துவைபாயனன் - வியாசன்  
 துவ்வல் - புகித்தல், வியங்கோண்  
 முற்று  
 துவ்வாமை - வெறுப்பு  
 துவ்வு - அனுபவம், ஐம்பொறி  
 நுகர்ச்சி  
 துழனி - ஒலி, பறவைக்கூட்டத்  
 தொலி  
 துழாய் - துளசி, வினையெச்சம்  
 துழாய்மௌலி - திருமால்  
 துழாய்வனம் - துளசி  
 துழாவல் - கலத்தல், வியங்கோண்  
 முற்று, வெட்டல்  
 துலக்கம் - அச்சம், ஒளி, சோதி  
 நாள்  
 துளங்கல் - ஒளிசெய்தல், வியங்  
 கோண்முற்று  
 துளங்கொளி - கேட்டைநாள்  
 துளவம் - துளசி  
 துளவு - துளசி  
 துளி - துளியென்னேவல்,  
 பெண்ணாமை, மழை,  
 மழைத்துளி  
 துளித்தல் - மழைபெய்தல்  
 துளிர் - தளிர், துளிரென்னேவல்

துளிர்ந்தல் - தளிர்ந்தல்  
 துளும்பல் - அலைதல், திமிர்தல்,  
 வியங்கோண்முற்று  
 துளுவம் - ஓர் தேசம், பதினெண்  
 பாடையிலொன்று  
 துளை - துவாரம், துளையென்  
 னேவல், மூங்கில், வாயில்  
 துளைத்தல் - துளைக்குதல்  
 துள்ளல் - ஆடு, கலிப்பாவோசை,  
 குதித்தல், கூத்து, கொசுகு,  
 வியங்கோண்முற்று  
 துறக்கம் - தேவலோகம்  
 துறத்தல் - துறவு, நீக்கல்  
 துறந்தோர் - நீத்தோர்  
 துறவர் - முனிவர்  
 துறவி - முனிவன்  
 துறவோர் - நீத்தோர்  
 துறு - துறுகல், துறுவென்னேவல்  
 துறுகல் - ஓர்கல், சலதாரை  
 முதலிய வடைக்குங்கல்  
 துறுத்தல் - துறுக்குதல்  
 துறுபவம் - நெருக்கம்  
 துறுமல் - திரட்சி, நெருங்கல்,  
 வியங்கோண்முற்று  
 துறுவல் - நெருங்கல், புகித்தல்,  
 வியங்கோண்முற்று  
 துறை - ஆறு, இடம், நீர்த்துறை,  
 பாவினத்தொன்று, வழி, வினை  
 முற்று  
 துறைவல்லோர் - சுற்றோர்  
 துறைவன் - நெய்தனிலத்தலைவன்  
 துற்றல் - உண்டல், குவிதல்,  
 நிறைதல், வியங்கோண்முற்று  
 துற்று - சோறு, துறுகல், துற்றென்  
 னேவல், நெருக்கம்  
 துனி - அச்சம், ஆறு, கோபம்,  
 சினம், துன்பம், நோய், புலவி  
 நீட்டம்  
 துன்பு - துன்பம்  
 துன்றல் - நெருங்கல், வியங்கோண்  
 முற்று  
 துன்னம் - தைத்தல்

துன்னர் - சக்கிலியர், செம்மார்,  
தையற்காரர்  
துன்னல் - கிட்டல், நெருங்கல்,  
வியங்கோண்முற்று  
துன்னார் - பகைவர்  
துன்னு - இறைச்சி, துன்னென்  
னேவல், முதுகு  
துன்னுநர் - சினேகிதர்

## தூ

தூ - ஓரெழுத்து, சுத்தம், தசை,  
தூவென்னேவல், பகை, பற்றுக்  
கோடு, புள்ளிறகு, வெண்மை  
தூக்கம் - ஆபரணத்துடக்கு  
வடிவு, காதணி, சல்லியம்,  
நித்திரை  
தூக்கல் - ஆராய்தல், தூக்குதல்,  
நிறுத்தல், வியங்கோண்முற்று  
தூக்கு - ஆராய்தல், உயர்ச்சி,  
உவமைச்சொல், உறி,  
காற்றுலாம், கூத்து,  
துவாராசி, தூக்கங்கள்,  
தூக்கணங்குருவி, நிறை, பா  
தூங்கல் - ஆடல், உறங்கல், கூத்து,  
சோம்பல், தாழ்வு, யானை,  
வியங்கோண்முற்று  
தூசரம் - கொஞ்சுவெள்ளை  
தூசர் - வண்ணார்  
தூசி - குதிரை, கொடிப்படை,  
படைவகுப்பு, புழுதி  
தூசு - சித்திரைநாள், சிலை,  
யானைகட்டுங்கயிறு  
தூட்டி - சிலை  
தூணம் - அம்புக்கூடு, தூண்,  
பகை  
தூணி - அம்புக்கூடு, ஓரளவு  
தூணிகர் - செட்டிகள்  
தூணிரம் - அம்புக்கூடு  
தூண் - தூண், பற்றுக்கோடு

தூண்டல் - எழுப்பல், செலுத்தல்,  
வியங்கோண்முற்று  
தூண்டில் - மீன்பிடிக்குங்கருவி  
யிலொன்று  
தூதன் - தூதவன்  
தூதி - தூதுவன், வினைமுற்று  
தூது - செல்லுந்தூது  
தூதுணம் - தூக்கணங்குருவி, புறா  
தூதுவன் - தூதன், புதன்  
தூபமுட்டி - தூபக்கால்  
தூபம் - புகை  
தூபரம் - கொம்பிலா விலங்கு  
தூபிதம் - குடு  
தூமகேது - கொடுமை, தீ  
தூமான் - பீடிகை  
தூமம் - புகை, மட்கலஞ்சுடு  
குளை  
தூமலம் - கருமைமிக்கசிவப்பு  
தூமிரம் - கருமைமிக்கசிவப்பு  
தூமை - தூய்மை  
தூம்பிரம் - கருமைமிக்கசிவப்பு  
தூம்பு - அருநெறி, உட்டுளை,  
சலதாரை, மடை, மரக்கால்,  
முங்கில், வழி, வாயில்  
தூயவர் - முனிவர்  
தூயாள் - சரச்சுவதி  
தூய்தன்மை - அசுத்தம்  
தூய்தாக்கல் - செப்பம்பண்ணல்  
தூய்து - சுத்தம்  
தூய்மை - சுத்தம்  
தூரம் - சேய்மை  
தூரல் - தூன்பம், வியங்கோண்  
முற்று  
தூரியம் - உவகைப்பறை, எருது,  
எழுதுகோல், எறிபடைப்  
பொது, கைவேல், நல்லாடை,  
பறைப்பொது, முரசு  
தூர் - தூரென்னேவல், வேர்  
தூர்க்கை - பூரநாள்  
தூர்த்தர் - வஞ்சகர், விடர்  
தூர்த்தல் - செறுத்தல்  
தூர்த்தன் - வஞ்சகன், விடன்

தூர்த்தை - தூர்த்த குணமுள்ளாள்,  
வினைமுற்று  
தூர்வகம் - சுமத்தல், பொதியெருது  
தூர்வாசம் - அட்டாதசவுப  
புராணத்தொன்று  
தூர்வை - அறுகு, செத்தை  
தூலம் - பஞ்சு, பருமை,  
வீட்டுத்திரம்  
தூவத்தி - வாள்  
தூவல் - சிந்தல், மழை, மழை  
பெய்தல், மழைத்துளி, மழைத்  
தூவல், வியங்கோண்முற்று  
தூவி - அன்னத்திறகு, இறகு,  
மயிற்றோகை, வினையெச்சம்  
தூவு - ஊன், தூவென்னேவல்  
தூளி - குதிரையினார்ப்பு, பராகம்,  
புழுதி  
தூளிதம் - தூளையுடையதாகப்  
பண்ணப்பட்டது  
தூள் - புழுதி, பூந்தாது  
தூறல் - பழிச்சொல், மழை,  
மழைத்துளி, மழைபெய்தல்,  
வியங்கோண்முற்று  
தூறு - கூட்டம், சிறுசெடி,  
தூறென்னேவல், பழிச்சொல்  
தூற்றல் - தூற்றுதல், பழிகூறல்,  
வியங்கோண்முற்று  
தூற்றுதல் - பழிகூறல்

## தெ

தெகுளம் - நிறைதல், பெருக்குதல்  
தெகுளல் - பெருகல்  
தெங்கணம் - ஓர் தேயம்  
தெங்கு - தென்னைமரம்  
தெட்டல் - வஞ்சித்தல், வியங்  
கோண்முற்று  
தெட்பம் - முதிர்ச்சி  
தெண்டிரை - கடல்  
தெண்ணீர் - தெளிநீர்  
தெட்பம் - நீந்துந்தெட்பம்

தெய்ய - இடைச்சொல் (உ-ம்:  
சொல்லேன்றெய்ய நின்னோடு  
பெயர்ந்தே)  
தெய்வதம் - தெய்வம்  
தெய்வமந்திரி - வியாழம்  
தெய்வம் - ஊழ், கடவுள், வருடம்  
தெய்வயானைகாந்தன் - குமரன்  
தெய்வவிரதன் - வீட்டுமாசாரி  
தெரிசொல் - சத்தியம், காரணம்  
தெரிதல் - ஆலோசனை, காணல்  
தெரித்தல் - எழுதல், சொல்லுதல்,  
மாறுபாடு  
தெரிமா - சிங்கம்  
தெரியலர் - அறியாதார்  
தெரியல் - ஆலோசனை, ஆராய்  
தல், காணல், பூமாலை, வியங்  
கோண்முற்று  
தெரிவு - தெரிதல்  
தெரிவை - பெண், முப்பத்தொரு  
வயதுப் பெண், வினைமுற்று  
தெரு - வழி, வீதி  
தெருட்சி - அறிவு, தெளிவு  
தெருட்டல் - உறுதிப்படுத்தல்,  
வற்புறுத்தல்  
தெருமரம் - சுழலல்  
தெருளல் - தெளிவு, வியங்கோண்  
முற்று  
தெருள் - தெருளென்னேவல்,  
தெளிவு  
தெவிட்டல் - உமிழ்தல், ஒலித்தல்,  
நிறைதல், நினைத்தல், வியங்  
கோண்முற்று  
தெவிளல் - நிறைதல்  
தெவு - கொளற்பொருட்டு (உ-ம்:  
நீர்தெவு நிரைத்தொழுவர்)  
தெவுட்டல் - அடைத்தல்,  
ஒளித்தல், சொப்பளித்தல்,  
தங்கல், நிறைதல், நினைத்தல்,  
வியங்கோண்முற்று  
தெவுளல் - பெருகுதல், வியங்  
கோண்முற்று  
தெவ் - பகை, போர்

தெவ்வார் - பகைவர்  
 தெவ்வினை - போர்  
 தெவ்வு - சந்திரன், பகை, போர்  
 தெழித்தல் - அதட்டல், கோபம்,  
 சினக்குறிப்பு, துவைத்தல்,  
 பேரொலி  
 தெளிதல் - ஆராய்தல், ஆலோ  
 சனை, துளைத்தல், தெளிவு  
 தெளித்தல் - ஒலித்தல்,  
 கொழித்தல், துப்புரவாக்கல்,  
 தூவல், விதைத்தல்  
 தெளிர் - உள்ளோசை  
 தெளிர்ந்தல் - பேசலாலெழுமொலி  
 தெளிவு - அறிவு, துணிவு  
 தெள்ளல் - கொழித்தல், தெளிதல்,  
 வியங்கோண்முற்று  
 தெள்ளி - யானை, வினையெச்சம்  
 தெள்ளுதல் - கொழித்தல், தெரிதல்,  
 தெளிதல்  
 தெறித்தல் - தெரிக்குதல்  
 தெறுக்கால் - தேள், விருச்சிக  
 விராசி  
 தெறுதல் - அழித்தல், தங்கல்  
 தெறுத்தல் - நெரித்தல்  
 தெறுநர் - பகைவர்  
 தெற்றல் - அலைத்தல், மாறுபாடு,  
 வியங்கோண்முற்று  
 தெற்றி - சித்திரகூடம், திண்ணை,  
 வினையெச்சம்  
 தெற்று - தெற்றென்னேவல்,  
 தேற்றம்  
 தெனாது - தெற்குள்ளது  
 தென் - அழகு, இசை, கறுப்பு  
 தெற்கு, தென்னைமரம்  
 தென்கால் - தென்காற்று  
 தென்சீழ்த்திசையிறை - தீ  
 தென்புலத்தார் -  
 பிழித்தேவதைகள்  
 தென்மலை - பொதியமலை  
 தென்மேற்றிசைப்பாலன் - நிருதி  
 தென்றல் - தென்காற்று, முன்பனிப்  
 பருவத்தின் காற்று

தென்றற்றேரோன் - மன்மதன்  
 தென்றி - தென்காற்று  
 தென்றிசைக்கோன் - நமன்  
 தென்னவன் - பாண்டியன்  
 தென்னை - தெங்கமரம்

தே

தே - ஒரெழுத்து கடவுள், கிருபை  
 தேகம் - உடல்  
 தேக்கல் - நிறைதல், வியங்கோண்  
 முற்று  
 தேக்கு - ஓர் மரம், சுழுகு, தித்திப்பு,  
 தேக்கென்னேவல்  
 தேங்கல் - அச்சக்குறிப்பு, நிறை  
 தல், வியங்கோண்முற்று  
 தேசா - ஓரிராகம்  
 தேசி - பெருங்குதிரை  
 தேகிகம் - அவ்வவ்நாட்டுச்சொல்,  
 அழகு ஒளி, ஓர்கூத்து, பொன்  
 தேசிகள் - உபாத்தியாயன், குரு  
 தேசாந்தரி  
 தேசிகர் - செட்டிகள்  
 தேசியம் - திசைச்சொல்  
 தேசு - ஒளி, பொன்  
 தேடல் - தேடுதல், வியங்கோண்  
 முற்று  
 தேட்கடை - மூலநாள்  
 தேட்டு - தேடல்  
 தேமல் - படர்சுணங்கு  
 தேமா - தித்திப்புள்ள மாமரம்  
 தேம் - ஏழனுருபு (உ-ம்: கோடாய்  
 தேத்து), கள், தித்திப்பு, வாசனை  
 தேம்பல் - இளைத்தல், பழம்பூ,  
 மெலிதல், வாடல், வியங்கோண்  
 முற்று  
 தேயம் - இடம், களவு, நாடு  
 தேயு - நெருப்பு  
 தேய்தல் - இளைப்பு, உரைதல்  
 தேய்த்தல் - அழித்தல், குறைதல்,  
 உரைத்தல், கொல்லல்

தேய்ப்பு - அரைப்பு  
 தேய்வு - குறைபாடு, மெலிவு  
 தேய்வை - பரிமளச்சாந்து,  
 வினைமுற்று  
 தேரகன் - தேர்ப்பாகன்  
 தேரர் - புத்தர்  
 தேரன் - ஆயுர்வேத முழுதுணர்ந்த  
 வோர் புலவன்  
 தேரார் - கல்லாதார், கீழ்மக்கள்,  
 பகைவர்  
 தேரை - தவளையிலோர் பேதம்,  
 வினைமுற்று  
 தேர் - இரதம், உரோகணிநாள்,  
 தேரென்னேவல்  
 தேர்ச்சி - எண்ணல், கல்வி,  
 தெளிவு  
 தேர்ச்சித்துணைவர் - மந்திரிகள்  
 தேர்தல் - ஆராய்தல், சொல்லல்,  
 தெரிதல்  
 தேவகாந்தாரி - ஓரிராகம்  
 தேவகி - கண்ணன்றாய்  
 தேவகிமைந்தன் - கண்ணன்  
 தேவகுலம் - தேவர்கோயில்  
 தேவசாட்சி - ஆணை  
 தேவசேனாபதி - குமரன்  
 தேவதத்தன் - ஓர் வாயு  
 தேவதாரம் - ஐந்தருவிலொன்று,  
 ஓர்மரம், செம்புளிச்சைமரம்  
 தேவதேவன் - சிவன்  
 தேவநகர் - தேவர் கோயில்  
 தேவன் - அருகன், கடவுள்  
 தேவாங்கம் - பட்டுச்சிலை  
 தேவாதி - கடவுள்  
 தேவாலயம் - தேவர்கோயில்,  
 பொன்மலை  
 தேவி - காளி, தூர்க்கை, பார்வதி,  
 மனைவி  
 தேவை - ஓரூர்  
 தேளி - ஓர்மீன்  
 தேள் - அனுடநாள், தேள்,  
 விருச்சிக விராசி

தேறல் - கள், தங்கல், துணிவு,  
 நிச்சயம், வியங்கோண்முற்று  
 தேறு - தேற்றாமரம், தேறென்  
 னேவல்  
 தேற்றம் - சுருமமுடிக்குந் துணிவு,  
 நிச்சயம்  
 தேற்றல் - தேற்றுதல், வியங்  
 கோண்முற்று  
 தேனர் - திருடர்  
 தேனு - எருமை, களவு, குதிரை,  
 தேவப்பசு, பசு  
 தேன் - கள், பெண் வண்டு,  
 வண்டு, வாசனை

### தை

தை - ஓரெழுத்து, ஓர் மாதம்,  
 தையென்னேவல், பூசநாள்,  
 மகரராசி  
 தைதல் - அலங்கரித்தல்  
 தைத்தல் - துன்னல்  
 தைத்தியமந்திரி - சுக்கிரன்  
 தைத்தியர் - அசுரர்  
 தைத்திரியம் - இரண்டாம்வேதம்  
 தைப்பை - சட்டை, வினைமுற்று  
 தையல் - அழகு, பெண், வியங்  
 கோண்முற்று  
 தைவரல் - அடிவருடல், வியங்  
 கோண்முற்று

### தொ

தொகல் - கூடல், வியங்கோண்  
 முற்று  
 தொகு - உடல், தோள்  
 தொகுதி - கூட்டம், திரட்சி,  
 வினைமுற்று  
 தொகுத்தல் - கூட்டல்  
 தொகை - கூட்டம், வினைமுற்று

தொங்கல் - ஆண்மயிர், ஆபரணத் திற்பொங்கணி, சாதணி, தூக்கங்கள், பீலிக் குடை, பூமாலை, மயிற்றோகை, வியங்கோண் முற்று, வெண்குடை  
 தொடக்கம் - ஆதி  
 தொடங்கல் - துவக்கல், வியங்கோண்முற்று  
 தொடர் - சங்கிலி, தொடரென்னைவல், பஞ்சினூல், பழமை, பிசின், பூமாலை, விலங்கு  
 தொடர்ச்சி - தொடர்பு, பூங்கொத்து, மலர்த்திரள்  
 தொடர்தல் - கட்டல், தேடல்  
 தொடர்ந்தோர் - மித்திரர்  
 தொடர்பு - உறவு, சிநேகம், பழமை, பா, முறைமை, வினையெச்சம்  
 தொடலை - மகரிர் வினையாட்டு, மாலை, வினையாட்டு  
 தொடல் - சார்தல், தீண்டல், தோண்டல், பிடித்தல், வியங்கோண்முற்று  
 தொடி - ஒருபலம், கங்கணம், கைவளை  
 தொடு - தொடுவென்னேவல், தோட்டம், மருதபூமி, வஞ்சம்  
 தொடுக்கம் - பொன்  
 தொடுதல் - தீண்டல், தோண்டல்  
 தொடுதோல் - செருப்பு  
 தொடுத்தல் - கட்டல், பற்றல், வளைத்தல்  
 தொடுபதம் - சோறு  
 தொடுப்பு - கலப்பை, தொடுத்தல், வெறும் புறங்கூறல்  
 தொடுவு - கொல்லை  
 தொடை - அம்பு, சுவர்ப்புறத்து நீண்டவத்திரம், செய்யுளுறுப்பி லொன்று, தொடை, நாணி, பூமாலை, மதிநகற்று, வினைமுற்று

தொடையல் - தொடுத்தமாலை, மாலை, வாசிகை  
 தொட்டல் - தோண்டல்  
 தொட்டி - தொட்டி, தொட்டில்  
 தொட்டியம் - ஓர் கருவிநூல்  
 தொண்டகம் - குறிஞ்சிநிலப்பறை  
 தொண்டலம் - யானைத்துதிக்கை  
 தொண்டி - ஓரூர், கள்  
 தொண்டு - அடிமை, ஒன்பது, பழமை  
 தொண்டை - ஆதொண்டைச் செடி, சுழுத்து, கோவைச்செடி, யானைத்துதிக்கை  
 தொத்து - அடிமை, பழமை, பூங்கொத்து  
 தொந்தம் - இரண்டுசுலஞ்சாதித்தல்  
 தொந்தி - தொந்தியென்னேவல், வயிறு  
 தொப்பி - கள்  
 தொப்பை - தொந்தி  
 தொயில் - தொய்யில்  
 தொய்யகம் - தலைப்பானை  
 தொய்யல் - அகமகிழ்ச்சி, இன்பம், உழவு, சேறு, துன்பம்  
 தொய்யில் - உழுநிலம், சாந்தினா லுடலி விடுங்கோலம்  
 தொலை - உவமை, தொலை யென்னேவல்  
 தொலைதல் - கெடுதல்  
 தொலைத்தல் - கொல்லல்  
 தொலைவு - தோல்வி  
 தொல்லை - பழமை  
 தொழல் - தொழுதல், வியங்கோண்முற்று  
 தொழில் - செயல்  
 தொழு - இரேவதி நாள், தொழுவரம், தொழுவென்னேவல் பக்கொட்டம்  
 தொழுகுலத்தோர் - அந்தணர்  
 தொழுகை - தொழுதல்  
 தொழுதல் - கும்பிடுதல், வணங்கல்

தொழுதி - கூட்டம், திரட்சி,  
பறவைக் கூட்டத்தொலி,  
வினைமுற்று  
தொழுத்தை - வசவி  
தொழுப்பு - உழுதொழில்,  
வளைப்பு  
தொழும்பர் - அடிமைகள்  
தொழும்பு - அடிமை  
தொழுவம் - ஆனிலை, வினை  
முற்று  
தொழுவர் - தொழில் செய்வோர்,  
மருதநிலமாக்கள்  
தொளி - சேறு  
தொள்ளம் - சேறு, தெப்பம்  
தொள்ளல் - துளைத்தல், வியங்  
கோண்முற்று  
தொள்ளி - குழைசேறு  
தொள்ளை - துளை, துளை  
யுடைப் பொருள், மரக்கலம்,  
வினைமுற்று  
தொறு - அடிமை, கூட்டம்,  
தொழிற்பயில்வு, பசுக் கூட்டம்,  
பொலிவு  
தொறுவர் - இடையர்  
தொறுவியர் - இடைச்சிகள்  
தொறுவு - அடிமை, செய்தொழில்,  
பசுக்கூட்டம்  
தொனி - ஒலி, தொனியென்னேவல்  
தொனித்தல் - ஒலித்தல்  
தொன்மரம் - ஆலமரம்  
தொன்மை - எண்வகை வனப்  
பினுளொன்று, பழமை  
தொன்று - பழமை  
தொன்னீர் - கடல்

## தோ

தோகம் - சிறுமை  
தோகை - இறகு, மயில், மயிற்  
றோகை, முன்றானை, வால்,  
விருதுக்கொடி

தோக்கை - சீலை, மேற்போர்வை  
தோசை - அப்ப வர்க்கம்  
தோடகம் - தாமரை  
தோடி - ஒரிராகம்  
தோடு - காதணி, கூட்டம், தாழை,  
தெங்கு, பனை, பூவிதழ்களினேடு  
தோட்கோப்பு - கட்டுச்சோறு  
தோட்கமை - காவடி  
தோட்டம் - கொல்லை  
தோட்டி - அழகு, கதவு, சூழ்கழி  
யிருக்கை, யானைக்குடாரி,  
வாயில்  
தோட்டிமை - ஒற்றுமை  
தோணி - அம்பு, இரேவதிநாள்  
சேறு, நீர், மதிலுறுப்பு,  
மரக்கலம்  
தோண்டல் - அகழ்தல், முகத்தல்,  
வியங்கோண்முற்று  
தோண்டான் - கோனாய்  
தோண்டி - சிறுபாணை, வினை  
யெச்சம்  
தோண்மேல் - பிடரி  
தோதகம் - வஞ்சகம்  
தோத்திரம் - துதித்தல்  
தோப்பு - சோலை  
தோமரம் - எறியாயுதம், கைவேல்,  
பெருஞ்சவளம்  
தோம் - குற்றம்  
தோயம் - நீர், வினைமுற்று  
தோய்தல் - கலத்தல், குளித்தல்  
தோய்த்தல் - துவைத்தல்  
தோய்வு - சார்தல், தோய்தல்  
தோரணம் - தலைவாசலின்  
வாயில், தெருவிற்கட்டுந்  
தோரணம்  
தோரி - சோறு  
தோரை - இரத்தம், ஓர்வகை  
நெல், கை, சரமணிக்கோவை,  
மூங்கிலரிசி, விரலிறை  
தோலாமை - தோல்வியின்மை

தோல் - அழகு, எண்வகை  
வனப்பினுள்ளொன்று, சொல்,  
துருத்தி, தோலாற்செய்த  
கேடகம், தோலென்னேவல்,  
தோல், யானை  
தோல்வு - தோல்வி  
தோழம் - தொழுவம்  
தோழன் - பாங்கன்  
தோழி - பாங்கி  
தோளி - ஒருவகைச்சிவிகை, நீலி  
தோள் - கை, புயம்  
தோற்பரம் - தேலாற்செய்த  
கேடகம்  
தோற்றம் - ஏற்றமொழி, சொல்,  
பிறப்பு, மகன், வலி  
தோற்றரவு - தோற்றல்  
தோற்றல் - தோல்வி, தோன்றல்,  
பிறத்தல், முளைத்தல், வியங்  
கோண்முற்று  
தோற்றுவித்தல் - உண்டாக்கல்  
தோற்றுன்னர் - சக்கிலியர்,  
செம்மார்  
தோன்றல் - ஆண்மகன், இராசா,  
தமையன், பெருமையிற் சிறந்  
தோன், மகன், முல்லைத்  
தலைவன், வியங்கோண்முற்று  
தோன்றி - இரத்தம், காந்தள்,  
செங்காந்தள், வினையெச்சம்  
தோன்றிநர் - செட்டிகள்  
தோன்றுதல் - பிறத்தல்,  
முளைத்தல்

### தெள

தெளதம் - வெள்ளி  
தெளரிதம் - குதிரை வட்டமாய்த்  
திரும்பல்  
தெளவல் - கெடுதல், வியங்கோண்  
முற்று  
தெளவை - அக்காளர், தாய்,  
முதேவி

### ந

நகம் - உகிர், பூமி, மரம், மலை  
நகரம் - இராசமனை, ஒரெழுத்து  
மருதநிலத்தூர், மருதப்பதி  
நகர் - நகரென்னேவல், மருத்  
நிலத்தூர், வீடு  
நகாயுதம் - சிங்கம்  
நகிலம் - முலை  
நகுதல் - இகழ்தல், ஒளிவிடுதல்,  
சிரித்தல்  
நகுலம் - கீரி  
நகை - ஆபரணம், இகழ்ச்சி,  
இன்பம், எயிறு, ஒளி, களிப்பு,  
சிரிப்பு, நகையென்னேவல்,  
பல், பூவரும்பு, மலர்ச்சி, வினை  
முற்று  
நகைச்சொல் - சிரித்துப்பேசல்  
நகைத்தல் - சிரித்தல், நிந்தித்தல்  
நக்கல் - நக்குதல், வியங்கோண்  
முற்று  
நக்கன் - அருகன், சிவன்,  
நிருவாணி  
நங்கை - பெண்ணிற் சிறந்தாள்  
நசித்தல் - கெடுத்தல்  
நசை - ஆசை, ஒழுக்கம்  
நசைநர் - நண்பர்  
நச்சல் - வியங்கோண்முற்று,  
விரும்பல்  
நச்சு - ஆசை, நச்சென்னேவல்,  
விடம்  
நச்சுதல் - ஆசைப்பெருக்கம்  
நஞ்சு - விடம்  
நடத்தல் - செலுத்தல், போகல்  
நடம் - ஓரிராகம், கூத்து, தாள  
வொத்தினானடிப்பது  
நடர் - நாடகர்  
நடலை - துன்பம், நடுக்கம், பொய்,  
வஞ்சனை  
நடல் - நடுதல், வியங்கோண்முற்று



நடவை - கடவுமரம், வழி, வினை  
முற்று

நடனம் - கூத்து

நடனர் - கூத்தர்

நடி - நடயென்னேவல், நாடகக்  
கணிகை, பெருமை

நடித்தல் - ஆடல்

நடு - இடை, நடுவென்னேவல், நீதி,  
பூமி

நடுக்கம் - நடுங்கல்

நடுங்கல் - நடுங்குதல், நோய்,  
வியங்கோண்முற்று

நடுதல் - நடல்

நடுநாள் - சித்திரைநாள்

நடுப்பகல் - மத்தியானம்

நடுவன் - நமன்

நடை - ஒழுக்கம், கூத்து, செல்வம்  
வழி, வினைமுற்று

நடைப்பரிசாரம் - பலபண்டம்  
முற்று

நட்பாடை - ஓர் பண்

நட்பம் - கூத்து கேடு, வினை

நட்பல் - உறவாடல், நடுதல்

நட்டுவன் - ஆட்டுவோன்

நட்டோர் - உறவோர்

நட்பு - உறவு, சிநேகம்

நணுகல் - கிட்டல், வியங்கோண்  
முற்று

நணுகுதல் - சார்தல்

நண்டு - கற்கடகவிராசி, நண்டு

நண்ணலர் - பகைவர்

நண்ணல் - கிட்டல், சார்தல்,  
வியங்கோண்முற்று

நண்ணார் - பகைவர்

நண்ணுநர் - மித்திரர்

நண்பகல் - மத்தியானம்

நண்பன் - குறிஞ்சி நிலத்தலைவன்,  
தோழன், புருடன்

நண்பு - நட்பு

நதம் - மேற்கோடுமாறு

நதி - கிழக்கோடுமாறு

நதிசரம் - ஆற்றுச்சார்பிற் பிறந்த  
யானை

நதிபதி - கடல்

நதுத்தல் - அவித்தல்

நத்தமாலம் - புன்கமரம்

நத்தம் - இராத்திரி, இருள், ஊர்,  
சங்கு, நத்தை, புன்கமரம்

நத்து - சங்கு

நத்தை - சுருநந்து

நந்தகோபன் - இடையரசன்

நந்தர் - இடையர்

நந்தல் - ஆக்கம், கெடுதல், நிந்தை,  
வியங்கோண்முற்று

நந்தனந்தனன் - கண்ணன்

நந்தனம் - இந்திரன் பூந்தோட்டம்,

ஓராண்டு, பூந்தோட்டம்

நந்தனவனம் - பூந்தோட்டம்

நந்தனன் - மகன்

நந்தினி - மகள்

நந்தன் - ஓரரசன், நந்தகோபன்

நந்தி - அட்டாதசவுப புராணத்

தொன்று இடபவிராசி, எருது,

ஓரரசன், சிவன், சிறுபறை,

செக்கான், வினையெச்சம்

நந்தியாவட்டத்தாமன் -

தூரியோதனன்

நந்தியாவர்த்தம் - நந்தியா

நந்திகேசுரன் - சிவனுர்தி, சிவன்

நந்து - சங்கு, நத்தை

நந்துதல் - ஆதல், கெடுதல்

நந்தை - கொத்தான்செடி,

சந்திரன், முதற்பக்கம்,

வினைமுற்று

நபம் - ஆகாயம், ஆவணி மாதம்

நபுஞ்சகம் - பேடு

நபோமணி - சூரியன்

நமர் - சுற்றத்தார்

நமன் - இயமன், சுற்றத்தான்

நமை - ஓர்மரம்

நம் - சாரியை (உ-ம்: எல்லார்

நம்மையும்)

நம்பல் - அசைப்பெருக்கம்,  
 நம்புதல், வியங்கோண்முற்று  
 நம்பன் - சிவன்  
 நம்பி - அரசமாதைப்பார்ப்பானி  
 ராக்கமணஞ்செய்யப் பிறந்து  
 விட்டுணுவை யருச்சிப்பான்,  
 ஆணிற சிறந்தவன், வினை  
 யெச்சம்  
 நம்பு - ஆசை, நம்பென்னேவல்  
 நயக்கன் - நாய்  
 நயச்சொல் - சிரித்துப்பேசல்  
 நயத்தல் - ஆசைப்பெருக்கம்  
 நயந்தோர் - சிநேகிதர்  
 நயப்பு - ஆசை  
 நயப்புணர்வு - கண்ணோட்டம்  
 நயம் - இன்பம், உபசாரம்,  
 நன்மை, நீதி  
 நயவர் - சிநேகிதர்  
 நயனம் - கண்  
 நயன் - இன்பம், நன்மை, பயன்,  
 மகிழ்ச்சி  
 நரகம் - பாதாளம்  
 நரகர் - பாதாளலோகத்தார்  
 நரகு - நரகம்  
 நரசிங்கம் - விட்டுணு பத்தவ  
 தாரத்தொன்று  
 நரதேவன் - அரசன்  
 நரந்தம் - சுத்தாரி, மிருகம், காக்கை,  
 நாரத்தை, வாசனை  
 நரபதி - அரசன்  
 நரம்பு - இசை, நாடி, நாணி  
 நரர் - மனிதர்  
 நரலல் - ஒலித்தல், பேசலாலெழு  
 மொழி, வியங்கோண்முற்று  
 நரலை - கடல், வினைமுற்று  
 நரல் - செத்தை, நரலென்னேவல்  
 நரல்வு - உள்ளோசை  
 நரவாகனன் - குபேரன்  
 நரந்றல் - ஒலித்தல், வியங்கோண்  
 முற்று  
 நரன் - மனிதன்  
 நராந்தம் - காக்கை

நராலை - நரகம்  
 நரி - நரி  
 நரிப்பு - இகழ்வு  
 நரிப்புறம் - மிருகசீரிடம்  
 நரசம் - அரசன்  
 நரேந்திரன் - அரசன்  
 நரை - இடபவிராசி, எருது, சரை,  
 சாமரம், நரையென்னேவல்,  
 நாரைவெண்மை  
 நரைத்தல் - மயிர் முதலிய  
 வெளுத்தல்  
 நலம் - அழகு, இன்பம், உபகாரம்,  
 கண்ணோட்டம், நன்மை  
 நலன் - இன்பம்  
 நலி - நலியென்னேவல், நோய்  
 நலிதல் - சரிதல், மெலிதல்  
 நலிவு - அழிவு  
 நல்கல் - ஆசைப்பெருக்கம், ஈதல்,  
 வியங்கோண்முற்று  
 நல்குரவு - தரித்திரம்  
 நல்கூர்ந்தோன் - தரித்திரன்  
 நல்லம் - கறுப்பு  
 நல்லவர் - அறிஞர், சிநேகிதர்  
 நல்லார் - அறிஞர், மாதர்  
 நல்லாள் - பெண்  
 நல்லோர் - அறிஞர்  
 நல்வினை - அறம்  
 நவநீதம் - வெண்ணெய்  
 நவம் - ஒன்பது, கார்காலம்,  
 கேண்மை, சிநேகம், புதுமை  
 நவரோசு - ஓரிராகம்  
 நவியம் - கோடாலி, புதுகை, மழு  
 நவிரம் - ஆண்மயிர், உச்சி, தலை,  
 புண்மை, மயில், மருதயாழ்த்  
 திறம், மலை, வாள்  
 நவிரர் - ஆண்மயிர், மருதயாழ்த்  
 திறம், வாள்  
 நவிலல் - கற்றல், சொல்லல்,  
 வியங்கோண்முற்று  
 நவிழ்த்தல் - அவித்தல்  
 நவிறல் - சொல்லல்  
 நவீனம் - புதுமை

நவை - இகழ்ச்சி, குற்றம்  
 நவ்வி - அத்தநாள், அழகு  
 இளமை, தோணி, மான்  
 நவ்வு - மரக்கலம்  
 நழுவல் - நழுவுதல், வியங்கோண்  
 முற்று, வினைமுற்று  
 நள - ஓராண்டு  
 நளகூபரன் - குபேரன்மகன்  
 நளம் - அகலம், தாமரை  
 நளன் - முதலெழு வள்ளல்களி  
 லொருவன்  
 நளி - அகலம், குளிர்ச்சி, கூட்டம்,  
 செறிவு, தேள், பெருமை  
 நளிர் - குளிர், நண்டு, பெருமை  
 நளிளச்சொல் - சிரித்துப்பேசல்  
 நளிளம் - தாமரை  
 நளிளி - இலக்குமி, ஓர்பண், குளம்  
 நளுத்தை - ஓர்பண்  
 நள் - உச்சிப்பொழுது, திரு  
 வோணம், நடு, நள்ளென்னேவல்  
 நள்ளல் - நடட்டல், வியங்கோண்  
 முற்று  
 நள்ளார் - பகைவர்  
 நள்ளி - உறவு, கையெழு  
 வள்ளலொருவன், கற்கடக  
 விராசி, நண்டு  
 நள்ளநர் - சினேகிதர்  
 நறவம் - அனிச்சமரம், குங்கும  
 மரம், ஞாழல், தேன், வாசனை  
 நறவு - கள், குங்குமம், தேன்,  
 வாசனை  
 நறா - கள், வாசனை  
 நறுமை - நன்மை, வாசனை  
 நறுவிலி - ஓர்மரம்  
 நறை - கள், குற்றம், நறும்புகை,  
 வாசனை  
 நற்கோள் - புதன், வியாழம்,  
 வெள்ளி  
 நற்செங்கல் - காவிக்கல்  
 நனந்தலை - உச்சி, நடு  
 நனவு - அகலம், களன், தெளிவு

நனி - இடங்கழிமை, பெருமை,  
 மிகுதி  
 நனை - கள், நனையென்னேவல்,  
 பூவரும்பு  
 நனைதல் - நனையல்  
 நனைத்தல் - ஈரமாக்கல்  
 நனைவு - நனைதல்  
 நன்கு - அழகு, நன்மை, மிகுதி  
 நன்மை - உபகாரம்  
 நன்றி - நன்மை  
 நன்று - நன்மை, பெருமை  
 நன்னயம் - உபசாரச்சொல்,  
 நினைவு  
 நன்னர் - நன்மை  
 நன்னிலை - ஒழுக்கம், சுகம், தவம்

### நா

நா - ஓரெழுத்து, நடு, நாக்கு  
 நாகநாதன் - தேவேந்திரன்  
 நாகம் - ஆகாயம், ஒலி, கருங்  
 குரங்கு, காரீயம், குரங்கு,  
 ஞாழல், தேவலோகம், நற்சிலை,  
 பாம்பு, புண்ணைமரம், மலை,  
 யானை  
 நாகரம் - ஒருலிபி, கக்கு  
 நாகரி - குருக்கத்தி  
 நாகரீகம் - கண்ணோட்டம்  
 நாகரீகர் - சாமுகர், நகரப்பதியோர்  
 நாகலோகம் - கீழுலகத்தொன்று,  
 தேவலோகம்  
 நாகவல்லி - வெற்றிலைக்கொடி  
 நாகன் - ஓர் வாயு  
 நாகாசனன் - கருடன்  
 நாகு - இளமரம், இளமை, சங்கு,  
 நத்தை, புற்று, பெண்ணெருமை,  
 பெண்மரை, பெண் மீன்  
 நாக்கு - நா  
 நாங்கூழ் - நாகப்பூச்சி  
 நாசமிலி - சிவன்  
 நாசம் - சாவு

நாசன் - நமன்  
 நாசி - மூக்கு  
 நாசிகை - மூக்கு  
 நாஞ்சில் - கலப்பை மதிலுறுப்பு  
 நாஞ்சிற்படையோன் -  
 பலபத்திரன்  
 நாடகத்தமிழ் -  
 முத்தமிழிலொன்று  
 நாடகம் - கூத்து  
 நாடகியர் - நாடகர்  
 நாடல் - தேடல், வியங்கோண்  
 முற்று  
 நாடன் - கார்த்திகைநாள்  
 நாடி - ஆண்மலர், உட்டுளை,  
 நரம்பு, மூக்கு, யாழினரம்பு,  
 வினையெச்சம்  
 நாடு - இடம், இடனுடைமை,  
 நாடெனென்னேவல், பக்கம்,  
 பூமி, பூவுலகப்பொது  
 நாட்டம் - ஓர் பண், கண், வாள்  
 நாட்டல் - தாபித்தல், வியங்  
 கோண்முற்று  
 நாட்டியம் - கருத்து குறிப்பு, கூத்து  
 நாட்டை - ஓர் பண், வினைமுற்று  
 நாப்பு - வலி  
 நாணம் - வெட்கம்  
 நாணல் - நாணற்புல், நானுதல்,  
 வியங்கோண்முற்று  
 நாணி - வில்லினாணி, வினை  
 யெச்சம்  
 நானுகம் - குதிரை  
 நாண் - கயிறு, நானென்னேவல்,  
 வெட்கம்  
 நாதம் - ஓசை  
 நாதன் - அரசன், அருகன், எப்  
 பொருட்குமிறைவன், கடவுள்,  
 குரு சிவன், மூத்தோன்  
 நாந்தகம் - வாள்  
 நாபி - ஓர் மருந்து கொப்பூழ்  
 நாப்பண் - தேர்நடு, நடு, யாழி  
 னுறுப்பு  
 நாமகன் - சரச்சுவதி

நாமதேயம் - பெயர்  
 நாமம் - பெயர், வைட்டுணுவரிடு  
 நாமம்  
 நாம் - அச்சம், தன்மைப்பெயர்  
 நாம்பல் - இளைத்தல், வியங்  
 கோண்முற்று  
 நாம்பு - நாம்பென்னே வல்,  
 மெல்லியது  
 நாயகம் - தலைமை  
 நாயகன் - எப்பொருட்குமிறை  
 வன், கடவுள், சிவன், தலைவன்  
 நாயகி - பார்வதி, மனைவி  
 நாயன் - இராசா, சிவன்  
 நாயில் - மதில்  
 நாயிறு - ஓர் கிழமை, சூரியன்  
 நாய் - கனகன், தென்மேற்றிசைப்  
 பாலன்குறி  
 நாய்கர் - செட்டிகள்  
 நாரங்கம் - நாரத்தை  
 நாரசிங்கம் - அட்டாதசவுப  
 புராணத்தொன்று  
 நாரணன் - விட்டுணு  
 நாரணி - தூர்க்கை  
 நாரதம் - மேகம்  
 நாரதன் - ஓரிருடி  
 நாரதியம் - அட்டாதசவுப  
 புராணத்து மட்டாதசவுப  
 புராணத்துமொன்று  
 நாரத்தை - நாரத்தை  
 நாரம் - அன்பு, கயிறு, நாரத்தை,  
 நீர், பாசி  
 நாராசம் - சலாகை  
 நாராயணகவுளம் - ஓரிராகம்  
 நாராயணம் - அரசமரம்,  
 ஒருபநிடதம், மீன்  
 நாராயணன் - அயன், அரன்,  
 அரிசந்திரன், வருணன்  
 நாராயணி - இலக்குமி,  
 ஓரிராகம், கங்கை, சத்தமாதர்  
 கனிலொருத்தி, தூர்க்கை  
 நாரி - நாணி, பண்ணாடை,  
 பார்வதி, பெண், வாசனை

நாரிகேளம் - தென்னைமரம்  
 நாரை - நீர்வாழோர் புள்  
 நார் - அன்பு, கயிறு  
 நாலல் - தாழ்தல், தொங்கல்,  
 வியங்கோண்முற்று, விழுதல்  
 நாலி - முத்து  
 நால்வாயன் - இந்திரன், விநாயகன்  
 நால்வாய் - யானை, வினைமுற்று  
 நாவம் - உண்ணாக்கு  
 நாவலர் - கற்றவர், புலவர்  
 நாவல் - ஓர் மரம், நெற்போர்,  
 தெழிக்கும் பகட்டினங்களைத்  
 துரப்பதோர் சொல்  
 நாவாய் - இரேவதிநாள், மரக்கலம்  
 நாவி - கத்தூரி மிருகம்  
 நாவிதன் - கார்த்திகை நாள்,  
 நாவிதன், பூரநாள்  
 நாவிப்பிள்ளை - ஓர் மிருகம்  
 நாழி - அளக்குநாளி, உட்டுகளை,  
 பூரட்டாதி  
 நாழிகை - உத்திரட்டாதி,  
 நாழிகை  
 நாளம் - உட்டுளை  
 நாளி - கள், நாய்  
 நாளிகம் - வள்ளைச்செடி  
 நாளிகேளம் - தென்னைமரம்  
 நாளினி - புளிப்புள்ள மாமரம்  
 நாள் - அச்சுவினிமுதலிருபத்  
 தேழு, காலம்  
 நாறல் - தோன்றல், மணத்தல்,  
 முளைத்தல்  
 நாறு - நாரென்னேவல், பயிர்  
 முளை  
 நாற்சந்தி - நாற்றெருக் கூடுமிடம்  
 நாற்றம் - கள், வாசனை  
 நான்மா - கத்தூரி மிருகம்  
 நானம் - கத்தூரி, கவரிமா,  
 குளித்தல், வாசனை  
 நானா - பல  
 நானாவிதம் - பலவிதம்  
 நான்மருப்பியானை -  
 தேவேந்திரன் யானை

நான்முகன் - அருகன், பிரமன்  
 நான்முகன் கிழத்தி - சரசுவதி  
 நான்முகன் வாழ்நாள் - கற்பம்

## நி

நிகண்டு - ஓர் நூல், நிச்சயம்  
 நிகமம் - நகரம், வேதம்  
 நிகர - உவமைச்சொல், வினை  
 யெச்சம்  
 நிகரம் - ஒரெழுத்து, கூட்டம்  
 நிகர் - உவமை, ஒலி, நிகரென்  
 னேவல்  
 நிகர்த்தல் - உவமித்தல், பொருதல்  
 நிகர்ப்ப - ஒப்பு, போர்  
 நிகலம் - தோண்மேல்  
 நிகழ்ச்சி - நிகழ்தல்  
 நிகழ்தல் - ஒளிசெய்தல், நடத்தல்  
 நிகனம் - கால்விவங்கு, சங்கிலி,  
 யானைச்சங்கிலி  
 நிகாசம் - உவமை  
 நிகாதன் - வஞ்சனையாளன்  
 நிகாயம் - கூட்டம், மருத  
 நிலத்தூர், வீடு  
 நிகாரணம் - கொலை  
 நிகாரணன் - கொலைசெய்வோன்  
 நிகாரம் - பனி  
 நிகிலம் - எல்லாம்  
 நிகுஞ்சம் - புதர்வீடு, மலைக்குகை  
 நிகும்பலை - இந்திரசித்து யாகம்  
 பண்ணினவிடம்  
 நிகேதனம் - தேவர் கோயில்,  
 மருத நிலத்தூர், வீடு  
 நிசம் - மெய்  
 நிர் - இராத்திரி  
 நிசாகரன் - சந்திரன்  
 நிசாசரர் - அசுரர், இராக்கதர்  
 நிசாசரி - கூகை  
 நிசாதனம் - இடம், மெய்  
 நிசாந்தம் - விடியற்காலம், வீடு

நிசாபதி - சந்திரன்  
 நிசாமணி - மின்மினி  
 நிசாரணம் - கொலை  
 நிசாரணன் -  
 கொலைசெய்வோன்  
 நிசானம் - ஓர் கப்பறை  
 நிசி - இரா, இருள், பொன்,  
 மஞ்சள்  
 நிசிரார் - அசுரர்  
 நிசிதம் - கூர்மை  
 நிசிதர் - அசுரர்  
 நிச்சயம் - மெய்  
 நிச்சிந்தன் - அருகன்  
 நிததம் - அட்டபருப்பதத்  
 தொன்று, ஓர் தேசம்  
 நிதேனம் - கொலை  
 நிதேனன் - கொலைசெய்வோன்  
 நிட்சேபம் - புதையல்  
 நிட்டை - மனமசைவற்றிருத்தல்  
 நிணத்தல் - கொழுத்தல்,  
 முடைதல், வியங்கோண்முற்று  
 நிணம் - கொழுப்பு  
 நிதம்பம் - கடிதடம், மலைப்  
 பக்கம்  
 நிதரிசனம் - திருட்டாந்தம்  
 நிதனம் - சாவு  
 நிதானம் - ஆதிகாரம், கடவுண்  
 மணிக்கும் நவமணிக்கும்  
 பொது, நிச்சயம், படை,  
 பொன்  
 நிதானன் - கடவுள்  
 நிதி - ஆபரணத்திற்றொங்கணி,  
 கடவுண்மணிக்கும் நவமணிக்  
 கும் பொது, நிறைவு, பொன்  
 நிதிக்கிழவன் - குபேரன்  
 நிதிபதி - குபேரன்  
 நிதியம் - கடவுண்மணி, பொன்  
 முதலியபதினான் குவகைப்  
 பொது  
 நிதியோன் - குபேரன்  
 நித்தம் - எப்போழ்தும்  
 நித்தியவிதி - ஓமகுண்டம்

நித்திலம் - முத்து  
 நிந்தம் - ஒலி  
 நிந்தாதம் - ஒலி  
 நிந்தித்தல் - இகழ்தல்  
 நிந்தை - இகழ்ச்சி  
 நிபம் - உவமை, காரணம்  
 நிபிடம் - நெருக்கம்  
 நிபுணர் - அறிஞர், மிகவல்லோர்  
 நிபுணன் - அறிஞர், புதன்,  
 மிகவல்லோன்  
 நிமம் - பிடர்  
 நிமலன் - கடவுள்  
 நிமி - சூரியகுலத்தோரரசன்  
 நிமிடம் - காலநுட்பம்  
 நிமித்தம் - அடையாளம்,  
 காரணம்  
 நிமித்தர் - வருங்காரியஞ் சொல்  
 வோர்  
 நிமித்திகள் - புரோகிதன்  
 நிமிர்தல் - உயர்ச்சி, ஓடல், சோறு  
 நெருங்குதல், வளர்தல்  
 நிம்பம் - வேம்பு  
 நியக்குரோதம் - அசலம், ஆலமரம்  
 நியதி - ஊழ், செய்கடன்  
 நியதுதல் - விடுதல்  
 நியமம் - அட்டயோகத்தொன்று,  
 இடம், கடைவீதி, செய்கடன்,  
 தெரு தேவர்கோயில், நிச்சயம்,  
 நெடுந்தெரு, மருதநிலத்தூர்,  
 முறைமை  
 நியமித்தல் - பிறப்பித்தல்  
 நியர்ப்புதம் - பதினாயிரங்கோடி  
 நியாசம் - வேம்பு, வைப்பு  
 நியாதம் - வேம்பு  
 நியாயம் - இடம், நீதி  
 நியுதம் - நூறாயிரம்  
 நிரஞ்சனன் - அருகன், கடவுள்  
 நிரந்தம் - இடங்கூறிமை  
 நிரந்தரம் - இடமின்மை, எப்  
 போழ்தும், குரங்கு, நெருக்கம்  
 நிரந்தரன் - கடவுள்

நிரப்பு - குறைபாடு, தரித்திரம்,  
 நிரப்பென்னேவல், நிறைவு,  
 மடிமை  
 நிரப்போர் - இரப்போர்  
 நிரம்பரன் - அருகன், கடவுள்  
 நிரம்பல் - அறைதல், வியங்  
 கோண்முற்று  
 நிரம்பாமென்சொல் - மழலைச்  
 சொல்  
 நிரயம் - நரகம்  
 நிரல் - ஒழுங்கு  
 நிராகம் - உடலின்மை  
 நிராகாரம் - ஆகாயம், தீக்கல்  
 நிராசனம் - இருப்பின்மை  
 நிராதரம் - ஆசையின்மை, ஆதர  
 வின்மை  
 நிராமயன் - கடவுள், நோயிலான்  
 நிராயுதன் - அருகன், ஆயுத  
 மில்லான்  
 நிரியாணம் - சாவு, யானைக்  
 கடைக்கண்  
 நிருணாமன் - அருகன், கடவுள்  
 நிருதர் - இராக்கதர்  
 நிருதி - தென்மேற்றிசைப் பாலன்,  
 முதலெழுவள்ளலிலொருவன்  
 நிருத்தமாத் - நாடகக்கணிகை  
 நிருத்தம் - கூத்து  
 நிருத்தர் - கூத்தர்  
 நிருத்தன் - நிருத்தஞ்செய்வோன்  
 நிருபன் - அரசன்  
 நிருமதம் - மதமொழிந்தயானை  
 நிருமலம் - மாசின்மை  
 நிலமலன் - அரன், அருகன்,  
 கடவுள்  
 நிருமாணம் - நிருமித்தல்  
 நிருமாலியம் - பூசித்துக் கழித்த  
 பொருள்  
 நிருமிதம் - நிருமாணம்  
 நிருமித்தல் - நிருமாணம்  
 நிருவாணம் - அம்மணம், தண்மை,  
 மோக்கம்  
 நிருபணம் - நிருபித்தல்

நிருபன் - கடவுள்  
 நிருபித்தல் - ஆராய்தல்  
 நிரை - ஒழுங்கு, ஓரசை, நிரை  
 யென்னேவல், பசுக்கூட்டம்,  
 பசுப்பொது, படை முன்னணி,  
 படைவகுப்பு  
 நிரைதல் - வரிசையாதல்  
 நிரைத்தல் - ஒலித்தல், நிரல்பட  
 வைத்தல்  
 நிரீக்குண்டி - வெண்ணொச்சி  
 நிர்ப்புதம் - ஓரெண்  
 நிலப்பிளப்பு - கமர்  
 நிலமகன் - செவ்வாய்  
 நிலம் - இடம், பூமி  
 நிலம்பி - கொசுக்கு  
 நிலயம் - கூத்து, தேவர்கோயில்,  
 பூமி, மருத நிலத்தார்  
 நிலவல் - ஒளி செய்தல், வியங்  
 கோண்முற்று  
 நிலவு - ஒளி, சந்திரன், நிலவென்  
 னேவல்  
 நிலா - ஒளி, சந்திரன், வினை  
 முற்று, வினையெச்சம்  
 நிலாமுகி - சகோரம்  
 நிலாமுற்றம் - வீட்டின் மேலுலா  
 வும் வெளி  
 நிலை - ஆபரணத்திற்றொங்கணி,  
 இடம், குணம், நிலையென்னே  
 வல், பூமி, பொழுது, முறைமை  
 நிலைத்தல் - நிலைபெறுதல்  
 நிலைபெறுத்தல் - காத்தல்  
 நிலைபெறுத்துகை - திகத்தாபகம்  
 நிலைபேறு - தூண், மானம்,  
 மோக்கம்  
 நிலைமை - குணம், மெய்  
 நிலையகம் - மனை  
 நிலையழிவு - தோல்வி  
 நிவகம் - கூட்டம்  
 நிவத்தல் - உயர்த்தல்  
 நிவப்பு - உயர்ச்சி  
 நிவர்தல் - ஒங்கல்

நிவறல் - நுணுக்கம், மொய்த்தல்  
 நிவாரணம் - நீங்கல், விடுத்தல்  
 நிவிர்த்தி - துறவு  
 நிவேசம் - வீடு  
 நிவேசனம் - ஊர், வீடு  
 நிவேதனம் - சொடுத்தல், சொல்லல்  
 நிழலி - காற்று  
 நிழல் - அருள், ஒளி, குளிர்ச்சி,  
 சாயை, செல்வம், நிழலென்  
 னேவல், நோய்  
 நிழற்றல் - நிழல்செய்தல், நுண்மை,  
 சொல், வியங்கோண்முற்று  
 நிறம் - ஒளி, குணம், மார்பு  
 நிறுத்தல் - கொடாமை, நிலைப்  
 படுத்தல், நிறுக்குதல்  
 நிறுப்பான் - துலாவிராசி  
 நிறுவல் - நிலைபெறுத்தல், வியங்  
 கோண்முற்று  
 நிறை - அழிவின்மை, துலா  
 விராசி, நிறையென்னேவல்,  
 நீர்ச்சால், நூறுபலம்,  
 மாட்சிமை, முறையி  
 னிலைமை, வரையறை,  
 வினைமுற்று  
 நிறைசெல்வன் - குபேரன்  
 நிறைதல் - நிறைவுபெருகுதல்  
 நிறைந்திடல் - நிறைதல்  
 நிறைமொழியாளர் - சான்றோர்  
 நிறைவு - மாட்சிமை  
 நிற்கல் - நிலை  
 நினதம் - ஒலி  
 நினைதல் - நினைத்தல்  
 நினைத்தல் - நினைக்குதல்  
 நினைப்பு - நினைவு  
 நினைவு - கருத்து  
 நின்ற - அசைச்சொல் (உ-ம்:  
 அழலடைந்த மன்றத்தலந்  
 தயராநின்றார் நிழலடைந்தே  
 நின்னை யென்றேத்த), வினை  
 யெச்சம்

நீ

நீகம் - தவளை, மேகம்  
 நீகாசம் - உவமை  
 நீகாரம் - பனி  
 நீகான் - மீகாமன்  
 நீக்கம் - நீப்பு, நீளம், வினைமுற்று  
 நீக்கல் - அகற்றல், கொல்லல்,  
 நீளல்மாறுபாடு, மாற்றல்,  
 வியங்கோண்முற்று  
 நீங்கல் - நீங்குதல், பிரிதல், போகல்,  
 மாற்றல், வியங்கோண்முற்று  
 நீசம் - ஈனம்  
 நீசர் - கீழ்மக்கள்  
 நீடல் - நீளல், வியங்கோண்முற்று  
 நீடானம் - கறி  
 நீடு - நீளல், நீளென்னேவல், நெடும்  
 பொழுது  
 நீடுதல் - தாண்டல், நீளல்  
 நீட்சி - நீளம்  
 நீட்டல் - ஈதல், நீட்டுதல், வியங்  
 கோண்முற்று  
 நீட்டித்தல் - நெடும்பொழுது,  
 முடித்தல்  
 நீதம் - நீதி  
 நீதி - நியாயம், மெய்  
 நீதிநூலன் - அருகன்  
 நீதிபரன் - கடவுள்  
 நீதியறிந்தோர் - மந்திரிகள்  
 நீத்தம் - வினைமுற்று, வெள்ளம்  
 நீத்தல் - ஒழுக்கம், துறவு, நீங்கல்,  
 பிரிதல்  
 நீத்தவன் - அருகன்  
 நீத்து - நீந்துபுனல்  
 நீந்தோர் - முனிவர்  
 நீந்தல் - கடத்தல், நீரினீந்தல்,  
 வியங்கோண்முற்று  
 நீபம் - உத்திரட்டாதிநாள், கடப்ப  
 மரம், வெண்கடம்பு  
 நீப்பு - துறவு, பிரிவு



நீமம் - ஒலி  
 நீரம் - நீர்  
 நீராழி - கடல்  
 நீரிலா நிலம் - பாலை நிலம்  
 நீரோருகம் - தாமரை  
 நீர் - குணம், நீர், முன்னிலைப்  
 பெயர்  
 நீர்நாய் - நீர்நாய்  
 நீர்நாள் - பூராடநாள்  
 நீர்நிலை - குளம்  
 நீர்மை - ஒப்புரவு, குளம்  
 நீலகண்டன் - சிவன்  
 நீலகிரி - அட்பருப்பதத்தொன்று,  
 அத்தமிக்குமலை  
 நீலந்தர் - பாடுவர்  
 நீலம் - இருள், கருங்குவளை,  
 கறுப்பு, காற்று, நஞ்சு, நீலநிறம்,  
 நீலமணி, பனைமரம்  
 நீலவண்ணன் - விட்டுணு  
 நீலன் - சனி  
 நீலாம்பரன் - பலபத்திரன்  
 நீலாம்புரி - ஓரிராகம்  
 நீலி - அவுரி, கறுப்பு, காளி,  
 துர்க்கை, பார்வதி, மேக  
 வண்ணப்பூவுள மருதோன்றி  
 மரம்  
 நீலோற்பலம் - கருங்குவளை  
 நீல் - காற்று, நீலம்  
 நீவல் - தடவல், துடைத்தல், வியங்  
 கோண்முற்று  
 நீவாரம் - குளநெல்  
 நீவான் - மீகாமன்  
 நீவி - சிலை, கொய்சகம், வினை  
 யெச்சம்  
 நீவியம் - சிலை  
 நீழல் - ஒளி, நிழல், நோய்  
 நீளம் - தூரம், நெடுமை  
 நீளல் - ஓடல், தூரம், வியங்  
 கோண்முற்று  
 நீளிடை - சேய்மை

நீள் - உயர்ச்சி, ஒலி, நீளென்  
 னேவல்  
 நீறணிந்தோன் - சிவன்  
 நீறு - திருநீறு, நீரென்னேவல்,  
 பராகம்

## நு

நுகம் - நுகத்தடி  
 நுகர்ச்சி - அனுபோகம், உண்டல்  
 நுகர்த்தல் - அனுபவித்தல்,  
 புகித்தல், விழுங்கல்  
 நூங்கல் - வியங்கோண்முற்று,  
 விழுங்கல்  
 நுகப்பு - இடை  
 நுடங்கல் - ஆடல், துவளல்,  
 முடங்கல், வியங்கோண்முற்று  
 நுட்பம் - காலநுட்பம், நுண்மை  
 நுணக்கம் - நுணங்கல்  
 நுணங்கல் - துவளல், நுண்மை,  
 முடங்கல், வியங்கோண்முற்று  
 நுணங்கு - தேமல், நுணங்கென்  
 னேவல், நுண்மை  
 நுணலை - தவளை  
 நுணல் - தவளைப்பேதம்  
 நுணவு - தணக்கமரம், நுணாமரம்  
 நுணாவை - தணக்கமரம்  
 நுணா - நுணாமரம்  
 நுணித்தல் - குணம், நுணுக்கல்  
 நுணுக்கம் - கூர்மை, நுண்மை  
 நுணுக்கல் - நுண்மையாக்கல்  
 நுணுங்கல் - நுண்மை, வியங்  
 கோண்முற்று  
 நுணுங்கு - நுணுங்கென்னேவல்,  
 நுண்மை  
 நுண்ணிடை - இடை, பெண்  
 நுண்ணியர் - மந்திரிகள்  
 நுண்பொடி - புழுதி

நுதலல் - கருதல், குறித்தல், வியங்கோண்முற்று  
 நுதல் - நுதலென்னேவல், நெற்றி, புருவம்  
 நுதற்கடிக்கை - சுட்டி  
 நுதி - முனை  
 நுதுத்தல் - அவித்தல்  
 நுந்துதல் - தூண்டல்  
 நுமன் - உம்மவன்  
 நும் - சாரியை (உ-ம்: எல்லீர் நும்மையும்)  
 நுரை - குமிழி, நுரை, நுரையென்னேவல், வெண்ணெய்  
 நுரைத்தல் - நுரைக்குதல்  
 நுவணம் - கல்வி நூல், தினைமா, நுண்மை, பஞ்சினூல்  
 நுவணை - கல்வி நூல், தினைமா, நுண்மை, பஞ்சினூல்  
 நுவலல் - சொல்லல், வியங்கோண்முற்று  
 நுவல் - சொல், நுவலென்னேவல்  
 நுவற்சி - சொல்லல்  
 நுழை - நுண்மை, நுழையென்னேவல், நுழைவாயில், பலகணி  
 நுழைத்தல் - நுழைவித்தல்  
 நுளம்பு - கொசுக்கு, மின்மினி  
 நுளை - ஈனம்  
 நுளைச்சி - நெய்தனிலப்பெண்  
 நுளையர் - நெய்தனிலமாக்கள்  
 நுனி - நுண்மை, நுனியென்னேவல், முனை  
 நுனித்தல் - கூர்மை செய்தல்  
 நுனை - முனை

நூ

நூக்கல் - தள்ளல், வியங்கோண்முற்று  
 நூங்கு - பெருமை, மிகுதி

நூதனம் - புதுமை  
 நூதனன் - புதியோன்  
 நூபம் - எருது  
 நூபுரம் - காற்சிலம்பு, பாத கிண்கிணி  
 நூலோர் - அறிஞர், பார்ப்பார், மந்திரிகள்  
 நூல் - எண்ணல், கல்வி நூல், நூலென்னேவல், பஞ்சினூல்  
 நூல் வல்லோர் - மந்திரிகள்  
 நூவு - எள்  
 நூழில் - குவிதல், கொடிக்கொத்தான், கொலை, படர்கொடியானை  
 நூழை - நுண்மை  
 நூறல் - அழித்தல், வியங்கோண்முற்று  
 நூறை - மலங்குமீன், வினைமுற்று  
 நூற்றல் - நூற்குதல்  
 நூற்பா - அகவல்  
 நூனம் - நிச்சயம்  
 நூனாழி - நாடா  
 நூன்முகம் - பாயிரம்

நெ

நெகிழ்தல் - குறைதல், மலர்தல்  
 நெஞ்சு - மனம், மார்பு  
 நெடநெடெனல் - ஈரடுக்கொலிக்குறிப்பு  
 நெடி - சிள்வண்டு  
 நெடித்தல் - பொழுது நீட்டித்தல்  
 நெடியவட்டம் - மரவட்டணம்  
 நெடியோன் - விட்டுணு  
 நெடில் - நீளம், நெட்டெழுத்துமங்கில்  
 நெடுங்கழுத்தல் - ஒட்டகம்  
 நெடுந்தாயில் - சாவு  
 நெடுமை - நீளம், பெண்மயிர்

நெடுமொழி - தன்  
 மேன்பாடுரைத்தல்  
 நெட்டி - நெட்டிச்செடி  
 நெட்டில் - மூங்கில்  
 நெட்டை - தசைசுழிந்தவெலும்பு,  
 நெடுமை  
 நெய் - இரத்தம், சித்திரைநாள்  
 நிணம், நெய், நெய்யெண்ணெயல்  
 நெய்தல் - ஆம்பல், ஓர் நிலம்  
 நெய்தற்பறை - சா பறை  
 நெய்தை - பெருமை  
 நெய்தோர் - இரத்தம்  
 நெய்யரி - பன்னாடை  
 நெய்யல் - நெய்தல், வியங்கோண்  
 முற்று  
 நெரிதரல் - ஓடல், வியங்கோண்  
 முற்று  
 நெரிதல் - சாய்தல்  
 நெரித்தல் - நெரியச்செய்தல்  
 நெரிவு - நெரிதல்  
 நெருக்கம் - நெருக்கல்  
 நெருக்கல் - நெருக்குதல், வியங்  
 கோண்முற்று  
 நெருங்கல் - உறுதிச்சொல்,  
 கொல்லல், செறிவு, வியங்  
 கோண்முற்று  
 நெருடல் - இழை முதலிய  
 நெருடல், வியங்கோண்முற்று  
 நெருநல் - முன்னை நாள்  
 நெருப்பு - தீ  
 நெரெலெனல் - ஒலிக்குறிப்பு  
 நெல்லி - நெல்லிமரம்  
 நெளி - கைவிரலணி, நெளியென்  
 னேவல்  
 நெளித்தல் - நெளிதல்  
 நெளிர் - பேசலாலெழுமொலி  
 நெளிர்ந்தல் - பேசலாலெழுமொலி  
 நெறநெறனல் - ஈரடுக்கொலிக்  
 குறிப்பு  
 நெறி - செவ்வை, நீதி, நெறியென்  
 னேவல், வழி  
 நெறித்தல் - செவ்வேறிற்றல்

நெறியிலார் - கீழ்மக்கள்  
 நெற்றி - நுதல், படைவகுப்பு  
 நெற்று - பழமுதிர்ச்சி  
 நென்னல் - முன்னை நாள்

## நே

நேசம் - நேயம்  
 நேடல் - தேடல், வியங்கோண்  
 முற்று  
 நேத்திரம் - கண், பட்டுச்சீலை  
 நேபாளம் - ஓர் தேசம்  
 நேமம் - நியமம்  
 நேமி - கடல், சக்கரம், தேருருளை,  
 பூமி, மூங்கில், வட்டம்  
 நேமிநாதன் - அருகன், கடவுள்  
 நேமிப்புள் - சக்கரவாகப்புள்  
 நேயம் - அன்பு, நன்மை, நெய்  
 நேர - உவமைச்சொல்  
 நேரம் - காலம்  
 நேரலர் - பகைவர்  
 நேரார் - பகைவர்  
 நேரியன் - சோழன்  
 நேரிவெற்பன் - சோழன்  
 நேரிறை - சோழன்  
 நேரேடம் - நாவன்மரம்  
 நேரேடு - நாவன்மரம்  
 நேர் - உடன்பாடு, உவமை,  
 ஓரசை, செவ்வை, நீளம்,  
 நூட்டம், நேரென்னேவல், பாதி  
 நேர்தல் - ஈதல், உடன்படல்,  
 எதிர்த்தல், கிட்டல், பொருதல்,  
 வேண்டல்  
 நேர்ந்தார் - சிநேகிதர்  
 நேர்பாடு - நீளம்  
 நேர்பு - எழுச்சி, நீளம், வினை  
 யெச்சம்  
 நேர்மை - நுண்மை  
 நேர்வளம் - செவ்வழி யாழ்த்திறம்,  
 பாலையாழ்த்திறம்

நேர்வான் - சித்திரை நாள், விணை  
யெச்சம்

### நை

நைசிகம் - ஓர்மருந்து, காக்கை  
நைதல் - இரங்குதல், கெடுதல்,  
தளர்தல், வாடல்  
நைதிகை - முல்லைக்கொடி  
நைதெனல் - இரக்கக்குறிப்பு,  
மெலிவின் குறிப்பு  
நைமிசம் - ஓரரணியம்  
நைருதி - நிருதித் திசை  
நைவளம் - குறிஞ்சியாழ்த்திறம்

### நொ

நொ - ஓரெழுத்து துன்பம், நொ  
என்னேவல், நோய்  
நொசிவு - நுண்மை, வருத்தம்  
நொச்சி - ஓர்செடி, சிற்றூர்,  
தன்னரண்காப்பார்க்குமாலை,  
மதில்  
நொடி - காலநுட்பம், சொல்,  
நொடியென்னேவல்  
நொடித்தல் - சொல்லல், நொடிக்  
குதல்  
நொடை - விலை, விற்றல்  
நொண்டல் - நொண்டுதல், வியங்  
கோண்முற்று, விழுங்கல்  
நொதி - பெருஞ்சேறு  
நொதுத்தல் - அவித்தல்  
நொதுமலர் - அயலோர்  
நொய் - நொய்மை  
நொய்தல் - நுண்மை  
நொய்தெனல் - சிக்கிரக்குறிப்பு  
நொய்மை - நொய்வு  
நொய்யெனல் - நுண்மையின்  
குறிப்பு

நொய்வு - நொய்மை  
நொலையல் - அப்ப வர்க்கம்  
நொவ்வு - நொய்மை  
நொள்கல் - அச்சக்குறிப்பு,  
முகத்தல், வியங்கோண்முற்று  
நொள்ளல் - நுளம்பு  
நொள்ளை - குருடு, நாகரவண்டு  
நொறில் - அடக்கம், விரைவு  
நொறுங்கு - நொய், நொறுங்கென்  
னேவல்  
நொறுங்குதல் - நொய்தாதல்

### நோ

நோ - ஓரெழுத்து, நோதல்,  
நோவென்னேவல்  
நோக்கம் - அழகு, உயர்ச்சி, கண்,  
பார்வை  
நோக்கல் - காணல், காத்தல்,  
வியங்கோண்முற்று  
நோக்கு - அழகு, கண், நோக்கென்  
னேவல்  
நோண்டல் - கிண்டல், தோண்டல்,  
முகத்தல், வியங்கோண்முற்று  
நோதல் - நோயுறல்  
நொய் - துன்பம், வருத்தம், வியாதி  
நொய்முகன் - சனி  
நேர்லாமை - தவமின்மை,  
பொறாமை  
நொவு - நொய்  
நொழிகை - நூலின்றார்  
நொற்பு - பொறுத்தல்  
நொற்றல் - தவஞ்செய்தல்,  
பொறுத்தல்  
நொனாமை - தவஞ்செய்யாமை,  
பொறாமை  
நொனார் - தவமிலார், பகைவர்  
நொன்பு - தவம்  
நொன்மை - தவம், பெருமை,  
பொறுமை, வலி

நோன்றல் - தள்ளல், நிலை நிறுத்தல், பொறுத்தல்

ப

பகடு - ஆண் யானை, இடபம், எருமைக்கடா, ஓடம், தெப்பம், பெருமை, பொதியெருது  
 பகண்டை - சிவல்  
 பகபகெனல் - ஈரொலிக்குறிப்பு  
 பகம் - அவாவின்மை, ஈச்சுரத் தன்மை, கீர்த்தி, செல்வம், ஞானம், வீரியமாகிய வறு குணம், கொக்கு, பெண்குறி  
 பகரம் - அலங்காரம், ஒரெழுத்து சிறப்பு  
 பகர்ச்சி - சொல்  
 பகர்தல் - சொல்லல், விற்றல்  
 பகலவன் - சூரியன், பரணிநாள்  
 பகலோன் - சூரியன்  
 பகல் - ஒளி, சூரியன், நடுநாள், நுகத்திலாணி, பகுத்தல், பிரிதல், பிளத்தல், மத்தியானம்  
 பகவதி - தருமதேவதை, துர்க்கை, பார்வதி  
 பகவதி நாள் - பூரநாள்  
 பகவன் - அயன், அரன், அரி, அருகன், கடவுள், குரு புத்தன்  
 பகழி - அம்பு, அம்புக்குகை  
 பகன்றை - கிலுகிலுப்பை, சிவேதை, சீந்தில்  
 பகாகுரவையி - வீமன்  
 பகாப்பதம் - பகுப்பிற் பயன்படாப் பதம்  
 பகாப்பொருள் - கடவுள்  
 பகிர் - பகிரென்னேவல், பகுப்பு  
 பகிர்தல் - பங்கிடல்  
 பகினி - உடன்பிறந்தாள்  
 பகிரதி - கங்கை  
 பகுதி - இயல்பு, குடியிறை,

பகுத்தல், பகுபதத்தோடுறுப்பு, படை  
 பகுத்தல் - ஈதல், தறித்தல், பங்கிடல், வெட்டல்  
 பகுபதம் - பகுதிவிசுதி முதலிய வறுப்பினானியன்ற பதம்  
 பகுவாய் - அகன்றவாய், பிழா  
 பகை - பகை, பகையென்னேவல், விணைமுற்று  
 பகைஞர் - பகைவர்  
 பகைத்தல் - முரணல்  
 பகையகம் - போர்க்களம்  
 பக்கணம் - ஊர், வேடர் வீதி  
 பக்கம் - அருகு, இடம், இரகு சந்திரனாள், நப்பு  
 பக்கர் - சுற்றத்தார்  
 பக்கி - பக்கியென்னேவல், பறவை  
 பக்கித்தல் - உண்டல், புகித்தல்  
 பக்குவம் - அமைதல்  
 பஹீரி - இரேவதி நாள், ஓடம், மரக்கலம்  
 பங்கம் - அலை, குழைசேறு, குளம், துண்டு, தோல்வி, பாவம், புழுதி, வேறுபாடு  
 பங்கயம் - தாமரை  
 பங்கயன் - சூரியன், பிரமன்  
 பங்கி - ஆண்மயிர், பிறமயிர்  
 பங்கு - சனி, பாதி, முடவன்  
 பங்குசம் - தலைக்கோலம்  
 பங்குனி - உத்திரநாள், ஓர் மாதம்  
 பசத்தல் - துன்பத்தானிறம் வேறுபடல்  
 பசப்பு - பசலை, பொன்மைநிறம்  
 பசலை - துன்பத்தால் வேறுபட்ட நிறம்  
 பசி - உதரக்கனல், பசியென்னேவல்  
 பசித்தல் - உதரக்கனலெழும்பல்  
 பசு - இடபவிராசி, உயிர், எருது, பசு  
 பசுக்காவலர் - இடையர், செட்டிகள்  
 பசங்கதிர்த்தே - சந்திரன்

பசுநா - பிராயமரம்  
 பசுபதி - சிவன்  
 பசுமை - பச்சை, மெய்  
 பசும்பிடி - பச்சிலைமரம்  
 பசும்புல் - பயிர்  
 பசை - ஆசை, இலாபம்  
 பசைந்தார் - சினேகிதர்  
 பச்சிமம் - மேற்கு  
 பச்சிலை - பச்சிலைமரம்  
 பச்சை - ஓர்புதர், தோல், பசுமை,  
 பரிமளம், புதன், மரகதம்,  
 விட்டுணு  
 பச்சைச்சடையன் - வயிரவன்  
 பஞ்சதம் - சாவு  
 பஞ்சதாரை - சருக்கரை  
 பஞ்சதை - சாவு  
 பஞ்சபாணம் - மன்மதன்  
 பஞ்சமகதி - மோக்கம்  
 பஞ்சமம் - ஓர்பண்  
 பஞ்சமி - ஐந்தாந்திதி  
 பஞ்சம் - ஐந்து, கருப்பு  
 பஞ்சரம் - கழுகு, கூடு, செருந்தி  
 மரம், மட்கலம் வளையுங்  
 கூடம்  
 பஞ்சவர் - பாண்டமக்கள்  
 பஞ்சவர்தூதன் - கண்ணன்  
 பஞ்சவன் - பாண்டியன்  
 பஞ்சாய் - கோரை  
 பஞ்சானனம் - சிங்கம்  
 பஞ்சானன் - சிவன்  
 பஞ்சிகம் - தாளி  
 பஞ்சிதம் - விண்மீன்  
 பஞ்சு - சிலை, தூறு, நூற்கும்  
 பஞ்சு, பருத்தி  
 பஞ்சுரம் - ஓர்பண், குறிஞ்சி  
 யாழ்த்திறம், பாலைநிலத்தி  
 ராகம்  
 பஞ்சுகம் - பெருமை  
 பஞ்சை - தரித்திரன்  
 படகம் - கவரிமா, தம்பட்டம்,  
 திரைச்சீலை, பரண்

படங்கு - கூடாரம், பெருங்கொடி,  
 மேற்கூட்டி  
 படபடெனல் - ஈரடுக்கொலிக்  
 குறிப்பு  
 படப்பம் - மருங்கிலூர் சூழ்பதி  
 படப்பை - கொல்லை, நாடு,  
 பசுவின் கொட்டம், மருத  
 நிலத்தூர்  
 படம் - எழுத்துப்படம், சீலை,  
 திரைச்சீலை, பாம்பின் படம்,  
 யானைமுகபடாம், விருதுக்  
 கொடி  
 படர் - கருத்து, துன்பம், செலவு,  
 நோய், பகை, படரென்னேவல்,  
 படைவீரர், மேடு, வழி  
 படர்க்கை - மூவிடத்தொன்று  
 படர்ச்சி - நடை, பரவுதல்  
 படர்தல் - அகலம், நடத்தல்,  
 நினைத்தல்  
 படலம் - இரதனக்குற்றம்,  
 இலக்கியச் செய்யுட் கூறுபாடு,  
 கூட்டம், நேத்திரபடலம்  
 படலிகை - கைம்மணி, பெரும்  
 பீர்க்கு வட்டம்  
 படலை - கோத்தமாலை, பூ  
 மாலை  
 படல் - உண்டாதல், கெடுதல்,  
 சாத்தும்படல், படுதல், வியங்  
 கோண்முற்று  
 படாகை - கொடிச்சீலை  
 படாம் - சீலை, திரைச்சீலை,  
 பெருங்கொடி, வினைமுற்று  
 படி - குணம், குதிரையங்கவடி,  
 சோபானம், நாழி, நூறுபலம்,  
 பகை, படியென்னேவல், பூமி  
 படிகம் - கூத்து, பளிங்கு, பிச்சை  
 படிதல் - கலத்தல், குளித்தல்  
 படித்தரம் - கட்டளை  
 படித்தல் - வாசித்தல்  
 படித்திரம் - சூட்டிறைச்சி  
 படிப்போன் - கற்போன்  
 படிமக்கலம் - கண்ணாடி

படிமத்தோன் - தேவராளன்  
 படிமை - தவவேடம்  
 படியகம் - படிக்கம்  
 படிவம் - உடலுருவம், உடல்,  
 நோன்பு, வடிவு  
 படிவர் - சடைமுடியோர், முனிவர்  
 படிற்ர் - திருடர், தூர்த்தர்,  
 பொய்யர், வஞ்சகர்  
 படிறு - களவு, பொய், வஞ்சம்  
 படினம் - வெற்றி  
 படரம் - சந்தனம், சிவப்பு  
 படு - கள், குளம், கொத்து, நன்மை,  
 படுவென்னேவல்  
 படுகர் - இழிந்தேறும்வழி, குளம்,  
 பள்ளம், மருதநிலம், வயல்  
 படுகளம் - போர்க்களம்  
 படுகாடு - சுடுகாடு  
 படுதல் - உண்டாதல், சாதல்,  
 பூத்தல்  
 படுத்தல் - கொல் செய்தல்,  
 படுத்தல்  
 படுநிலம் - பாலை நிலம்  
 படுமலைப்பாலை - ஓரிசை  
 படுவர் - கள் விற்போர்  
 படுவி - வசவி  
 படுவை - தெப்பம், வினைமுற்று  
 படை - ஆயுதம், கலப்பை,  
 கல்லணை, தானை, படை  
 யென்னேவல், போர், வினை  
 முற்று  
 படைக்கலம் - ஆயுதம், எழு  
 படைத்தல் - உண்டாக்கல், ஊண்  
 பகுத்திடல்  
 படைத்தோன் - கடவுள், பிரமன்  
 படையாளர் - படை வீரர்  
 படையுறை - ஆயுதவுறை  
 படைவரம் - குதிரைக் கல்லணை  
 படைவாள் - கலப்பை  
 பட்டடை - அடைகல், பண்ட  
 விராசி  
 பட்டணம் - நகரம்

பட்டம் - ஆயுதம், கவரிமா,  
 குளம், சீலை, நெற்றிப்பட்டம்,  
 பதவி, மணிதர் படுக்கை, வழி,  
 விலங்கின் படுக்கை, வினை  
 முற்று  
 பட்டாங்கு - மெய்  
 பட்டாரகர் - கடவுளர், குருக்கள்  
 பட்டாரகன் - அருகன், குரு  
 பட்டி - இடம், ஓர்செடி, களவு,  
 சிற்றூர், சீலை, தெப்பம், பல  
 கறை, பிள்ளை, விக்கிரமாதித்  
 தன் மந்திரி  
 பட்டிகள் - திருடர்  
 பட்டிகை - அரைநாண், சீலை,  
 சீவந்தில், தெப்பம், தோணி,  
 முலைக்கச்சு  
 பட்டிமை - களவு, வஞ்சம்  
 பட்டினம் - ஊர், நெய்தநிலத்தூர்  
 பட்டு - உல்லாசம், சிற்றூர்,  
 பட்டுச்சீலை, வினையெச்சம்  
 பட்டை - மரத்தோல், வினை  
 முற்று  
 பணம் - பருமை, பாம்பின் படம்,  
 பாம்பு, பொற்காசு  
 பணயம் - பணம்  
 பணவம் - தம்பட்டம்  
 பணவை - கழுக்கு, பரண்  
 பணி - ஆபரணம், ஏவல், சொல்,  
 தொழில், தோற்கருவி, பட்டுச்  
 சீலை, பணியென்னேவல்,  
 பரம்பு  
 பணிக்கன் - உபாத்தியாயன்  
 பணிதல் - வணங்கல், வியங்கோண்  
 முற்று  
 பணிலம் - சங்கு, வலம்புரிச்சங்கு  
 பணிவு - வணக்கம்  
 பணை - அரசமரம், குதிரைப்  
 பந்தி, பணையென்னேவல்,  
 பருமை, பறைப்பொது பிழைத்  
 தல், பெருமை, மரக்கொம்பு,  
 மருத நிலப் பறை, மருதநிலம்,

முரசு, முங்கில், வயல், விலங்கின்  
படுக்கை  
பணைத்தல் - பருத்தல், பிழைத்தல்  
பண் - இசைப்பாட்டு, குதிரைக்  
கல்லணை, நிறை, நரம்புள்ள  
வீணை, பண்ணென்னேவல்,  
பண்டசாலை - அணிகலன்  
முதலிய வைக்கும் வீடு  
பண்டம் - பண்ணிகாரம், பொன்,  
மெய்யறிவு  
பண்டர் - பாடற்கீழ்மக்கள்  
பண்டனம் - போர்  
பண்டாரம் - பலபண்டம்,  
பொக்கசம்  
பண்டி - உரோகணி நாள்,  
பண்டி, வயிறு  
பண்டிதன் - சக்கிரன், புதன்,  
புலவன், வைத்தியன்  
பண்டு - பழமை  
பண்ணல் - செய்தல்,  
வியங்கோண்முற்று  
பண்ணவர் - கடவுளர், தேவர்,  
பாடகர், முனிவர்  
பண்ணவன் - அருகன், குரு,  
திண்ணியன்  
பண்ணிகாரம் - பலபண்டம்  
பண்ணியங்கூலம் - பலபண்டம்  
பண்ணுவர் - குதிரைப்பாகர்,  
யானைப்பாகர்  
பண்ணை - ஓர் செடி, குளம்,  
மகளிர் கூட்டம், மகளிர்  
விளையாட்டு, மருதநிலம்,  
வயல், விலங்கின்படுக்கை,  
வினைமுற்று  
பண்படல் - செவ்விதாதல், வியங்  
கோண்முற்று  
பண்பு - குணம்  
பண்புரைப்பார் - தூதர்  
பதகம் - பறவை  
பதகர் - கீழ்மக்கள்  
பதகன் - பாதகன்

பதக்கம் - பதக்கம், மாதரணி  
வடம்  
பதக்கு - இரண்டு மரக்காற்  
கொண்டது  
பதங்கமம் - பறவை  
பதங்கம் - பறவை, விட்டிப்பறவை  
பதங்கள் - சூரியன்  
பதடி - பதர்  
பதணம் - மதிலுண்மேடை, மதில்  
பதபதெனல் - ஈரடுக்கொலிக்  
குறிப்பு  
பதப்பாடு - மதிலுறுப்பு  
பதம் - அடையாளம், அழகு,  
அறுகு, இடம், உண்டல்,  
காலம், கால், சொல், சோறு,  
நாழிகை, வரிசை, வழி  
பதரி - இலந்தைமரம்  
பதர் - பதர்  
பதலை - சிறுமலை, தாழி, மத்தளம்,  
மலை, வாயசன்றபறை  
பதவி - செல்வம், தேவலோகம்,  
வழி  
பதவுரை - சொற்றோறும் பொரு  
ளுரைத்தல்  
பதவை - வழி  
பதறல் - வியங்கோண்முற்று,  
விரைதல்  
பதன் - பக்குவம்  
பதாகினி - படை  
பதாகை - விருதுக்கொடி  
பதாதி - காலாள்படை, படையி  
னோர் தொகை  
பதி - அரசன், இடம், ஊர், எப்  
பொருட்குமிறைவன், குரு,  
கொழுநன், நகரம், பதியென்  
னேவல், மருதநிலத்தார், மூத்  
தோன், வீடு  
பதிகம் - பத்துச் செய்யுளான்  
முற்றுப்பெறுதல், பாயிரம்  
பதிகள் - வழிச்செல்வோன்



பதிதன் - குலஞ்சமய முதலிய  
வொழுக்கத்திற்றுறந்தோன்  
பதித்தல் - புதைத்தல்  
பதித்திரி - உலைத்துருத்தி  
பதியம் - பாசி, வினைமுற்று  
பதிரன் - செவிடன்  
பதுக்கை - சிறுதிட்டை, சிறு  
தூறு, பாறை  
பதுங்கல் - ஒளித்தல், வியங்கோண்  
முற்று  
பதுமநாபன் - விட்டுணு  
பதுமநிதி - தாமரையுருவாய்க்  
கிடக்கும் பொன்  
பதுமம் - அட்டாதச புராணத்  
தொன்று, கோடாகோடி,  
சோதிநாள், தாமரை, முடி  
யுறுப்பு  
பதுமராகம் - நவமணியிலொன்று  
பதுமன் - அட்டநாகத்தொன்று,  
பிரமன்  
பதுமினி - நால்வகைப் பெண்  
களின் முதல்வன்  
பதுமை - இலக்குமி, காளி  
பதைத்தல் - அச்சக்குறிப்பு  
பத்ததி - ஒழுங்கு, கருமங்களை  
விதிக்கிறவொரு நூல், சொற்  
பயன், வழி  
பத்தல் - நீரிறைக்கும் பத்தல்  
பத்தன் - அன்புடையோன்  
பத்தா - புருடன்  
பத்தி - அன்பு, ஆராதனை,  
ஒழுக்கம், ஒழுங்கு, படைத்  
தொகை, முறைமை  
பத்தியம் - ஆந்திரமாரிய மிவற்றின்  
செய்யுள், இதம், கடுமரம்  
பத்திரம் - அம்பு, அழகு, அலை,  
இறகு, உடைவாள், மலை,  
முடியுறுப்பு  
பத்திராசனம் - சிங்காசனம்  
பத்திரி - அம்பு, இலை, காளி,  
குதிரை, பறவை

பத்திரை - சந்திரனிரண்டாம்  
பக்கம், நற்பசு  
பத்திரை கேள்வன் - வீரபத்திரன்  
பத்தினி - கற்புடையாள்  
பத்து - ஓரெண்  
பந்தமம் - பந்தனை  
பந்தம் - அழகு, உறவு, கட்டு,  
கொண்டை, திரட்சி, பெருந்  
துருத்தி, மதில், முடிப்பு,  
முறைமை  
பந்தர் - ஓர் நகர், பந்தல்  
பந்தனம் - கட்டல், காவல்  
செய்தல்  
பந்தனை - பந்தித்தல், மகள்  
பந்தி - ஒழுங்கு, பந்தியென்னேவல்  
பந்தித்தல் - பிணித்தல்  
பந்து - சுற்றம், திரட்சி, திரிகை,  
மட்டத்துருத்தி, உருண்டை  
பந்துரம் - அழகு  
பந்துவராளி - ஓரிராகம்  
பப்பரம் - ஓர் தேசம், பதினெண்  
பாடையிலொன்று  
பப்பு - பரப்பு  
பப்புவர் - புகழ்வோர்  
பம் - விண்மீன்  
பம்பரம் - மந்தரமாலை,  
விளையாடுங் கருவி  
பம்பல் - எழுச்சி, நெருங்கல், பரவு,  
பொலிதல், வலி, வியங்கோண்  
முற்று  
பம்பை - ஓர் நதி, ஓர் வாச்சியம்,  
முல்லை நிலப் பறை, விணை  
முற்று  
பயங்கரம் - பயப்படுதல்  
பயசு - நீர், பால்  
பயத்தல் - உண்டாதல், கிடைத்தல்  
பயந்தாள் - தாய்  
பயப்படல் - அஞ்சல்  
பயப்பு - கிருபை, நிறம், பசப்பு  
பயம் - அச்சம், குளம், கதை, நீர்,  
பயன், பால்  
பயம்பு - பள்ளம், யானைபடுங்குழி

பயல் - பையல்  
 பயறு - சித்திரை நாள், பயறு  
 பயனிலாள் - வேசி  
 பயனுரைத்தல் - உரை சொல்லுதல்  
 பயன் - அகலம், இலாபம்,  
 சொல்லுரை, பால்  
 பயிக்கம் - பிச்சை  
 பயிர் - இடும்பயிர், பயில்,  
 பறவைக் குரல்  
 பயிர்த்தல் - பேசலாலெழுமொலி  
 பயிர்ப்பு - அசுத்தம், அருவருப்பு  
 பயிலல் - சொல்லுதல், படித்தல்,  
 வியங்கோண்முற்று  
 பயில் - சைகை, சொல், பயிலென்  
 னெவல், பாதி  
 பயிறல் - ஒலித்தல், கூடுதல், சொல்  
 லுதல், பேசலாலெழுமொலி  
 பயிற்றுதல் - படிப்பித்தல்  
 பயினி - கடல்  
 பயின் - உட்படுகுருத்து, பிசின்  
 பயோததி - கடல்  
 பயோதரம் - கடல், முலை, மேகம்  
 பரகதி - முத்தி  
 பரசிராமன் - திருமாலவதாரத்  
 தொருவன்  
 பரசு - பரசென்னேவல், மழு  
 பரசுதல் - துதித்தல்  
 பரசுபாணி - சிவன்  
 பரஞ்சோதி - கடவுள்  
 பரடு - கரடு  
 பரணம் - கவசம், பட்டுச்சீலை  
 பரணி - அணிகலச்செப்பு, ஆயிரம்  
 யானை கொன்ற தலைவனைப்  
 பாடும் பிரபந்தம், ஏரிமதகு ஓர்  
 நாள், கூத்து  
 பரண் - பரண்  
 பரதகண்டம் -  
 நவகண்டத்தொன்று  
 பரதம் - ஓரெண், கூத்து, பரதநூல்  
 பரதர் - செட்டிகள்,  
 தூரியோதனை குலத்தோர்,  
 நெய்தனில மாக்கள்

பரதவர் - நெய்தனிலமாக்கள்  
 பரதன் - இராமன்றம்பி, சந்திர  
 குலத்தோரரசன், பரதமுணர்ந்  
 தோன்  
 பரதி - கூத்தாடிச்சி  
 பரத்தர் - தூர்த்தர்  
 பரத்தல் - பரவுதல்  
 பரத்தி - நெய்தனிலப்பெண்,  
 வினைமுற்று  
 பரத்தை - வேசி  
 பரந்தவட்டம் - கைம்மணி  
 பரந்தவட்டிகை - சேமக்கலம்  
 பரபிருதம் - காக்கை, குயில்  
 பரபுட்டம் - குயில்  
 பரப்பிரமம் - பிரமம்  
 பரப்பு - அகலம், கடல், பரத்தல்,  
 பரப்பென்னேவல்  
 பரமசுந்தரி - தருமதேவதை  
 பரமம் - பிரமம்  
 பரமன் - கடவுள், சிவன்  
 பரமேச்சுரன் - கடவுள், சிவன்  
 பரமேட்டி - அயன், அரன், அரி,  
 அருகன்  
 பரம் - உடல், கடவுள், கவசம்,  
 குதிரைக்கல்லணை, பாரம்,  
 மிகுதி  
 பரம்பரம் - முறைமை  
 பரம்பு - கழனிதிருத்தும்பலகை,  
 வரம்பு  
 பரர் - பகைவர்  
 பரல் - பருக்கைக்கல், விதை  
 பரவல் - சொல்லுதல், பரத்தல்,  
 புகழ்தல், வணங்கல், வியங்  
 கோண்முற்று  
 பரவை - இலக்குமி, கூத்து, கடல்,  
 பரப்பு, வினைமுற்று  
 பரன் - சிவன்  
 பரரகம் - பூந்தாது  
 பராக்கிரமம் - வலி, வீரம்  
 பராசரம் - அட்டாதசவுப்புராணத்  
 தொன்று, அட்டதச தரும  
 நூலிவொன்று

பராசரன் - ஓரிருடி  
 பராசனம் - கொலை  
 பாரசனன் - கொலைசெய்வோன்  
 பராடம் - பாலைநிலம்  
 பராபரன் - கடவுள்  
 பராமுகம் - பிள்ளோக்கியமுகம்  
 பராயணி - கன்னன்  
 பராரை - உள்ளோசை  
 பரார்த்தம் - ஓரெண்  
 பராவிருத்தமுகம் -  
 வேண்டாமைக்கு  
 முகந்திருப்பல்  
 பரி - அச்சவினிநாள், அன்பு,  
 உயர்ச்சி, கறுப்பு, குதிரை,  
 சீக்கிரம், சுமை, பரியென்  
 னேவல், பருத்தி, பாதுகாத்தல்,  
 பெருமை, வருத்தம், வழி  
 பரிகம் - அகழ், மதிலுண்மேடை,  
 வளை தடி  
 பரிகாரம் - பரிகரித்தல், பெண்  
 மயிர்  
 பரிகை - அகழ், பரிவு, மதிலுண்  
 மேடை  
 பரிசம் - தொடல்  
 பரிசனம் - உறவு, ஏவல் செய்  
 வோர், தொடுதல்  
 பரிசன்னியம் - பொன்மலை  
 பரிசாரகர் - ஏவல் செய்வோர்  
 பரிசாரம் - ஏவற்றொழில், பெண்  
 மயிர்  
 பரிசிவாளர் - இரப்போர்  
 பரிசு - ஈகை, குணம்  
 பரிகை - கேடகம்  
 பரிச்சேதம் - இலக்கியச் செய்யுட்  
 கூறுபாடு  
 பரிணமித்தல் - வேறுபடல்  
 பரியணம் - கலியாணம்  
 பரிணாமம் - வேறுபாடு  
 பரிதல் - அறுத்தல், அன்பு,  
 அன்போடு பேசல், இரங்கல்,  
 ஓடித்தல், தறித்தல், வெட்டல்

பரிதி - ஒளி, சக்கராயுதம், சூரியன்,  
 சூரிய சந்திரரைச் சூழத்தோன்  
 றும் வட்டம், தேருருளை,  
 வட்டம்  
 பரித்தல் - சுமத்தல்  
 பரிபவம் - இகழ்த்தகு பொருள்,  
 இழிவு, எளிமை  
 பரிபுரம் - காற்சிலம்பு, பாத  
 கிண்கிணி  
 பரிபூரணன் - சிவன்  
 பரிப்பு - சுமை  
 பரிமளம் - மிகுவாசனை  
 பரிமாணம் - அளவு  
 பரிமாவடிப்போர் - குதிரைப்  
 பாகர்  
 பரிமுகம் - அச்சவினிநாள்,  
 கணைக்கால்  
 பரியகம் - காற்சரி, கைச்சரி,  
 பாதகிண்கிணி  
 பரியங்கம் - கட்டில், மக்கட்  
 படுக்கை  
 பரியந்தம் - எல்லை  
 பரியவம் - பலர் செல்லுநெறி  
 பரியாயம் - ஒரு பொருள் குறித்த  
 பலசொல், பலமுறை  
 பரியாளம் - பரிவாரம்  
 பரிவட்டம் - சீலை, நெய்வோர்  
 கருவியிலொன்று  
 பரிவயம் - அரிசி, யௌவனம்  
 பரிவாகிதமுகம் - மதத்தாலொரு  
 புறஞ்சாயத் தலையைச் சுற்றி  
 யாட்டல்  
 பரிவாதம் - பழிச்சொல்  
 பரிவாரம் - படை  
 பரிவு - அன்பு, இன்பம், துன்பம்  
 பரிவேடம் - சூரிய சந்திரரைச்  
 சூழத்தோன்றும் வட்டம்  
 பரு - சிலந்திப்புண, பருவென்  
 னேவல்  
 பருகல் - உண்டல், குடித்தல்,  
 வியங்கோண்முற்று  
 பருகுதல் - உண்டல், குடித்தல்

பருக்கை - பருக்கைக்கல் பளிங்கு,  
வினைமுற்று  
பருணிதர் - புலவர்  
பருத்தல் - பருமையாதல்  
பருத்தி - ஓர் செடி, வினைமுற்று  
பருந்து - ஓர் பறவை  
பருப்பதம் - மலை  
பருப்பதி - பார்வதி  
பருப்பு - பருத்தல், பருப்பு  
பருமம் - கவசம், குதிரைக்  
கல்லணை, மூவாறு கோவை  
மணியணி  
பருமித்தல் - சிரமஞ்செய்தல்  
பருவம் - அமாவாசியை, இளமை,  
உயர்ச்சி, கணு, காலம், பொழுது,  
பெளர்ணமி  
பருவரல் - அருவருத்தல், துன்பம்,  
வருத்தல், வியங்கோண்முற்று  
பருஉ - பருமை, பறித்தல்,  
வினையெச்சம்  
பரை - பார்வதி  
பர்ச்சுன் - சிவன், சூரியன்  
பலகணி - சாளரவாயில்  
பலகாரம் - பலபண்டம், யானை  
மேற்றவிசு  
பலகை - கேடகம், பலகை  
பலசூதனன் - இந்திரன்  
பலதேவன் - பலபத்திரன்  
பலமுறை - நானாவிதம்  
பலமுலசாகாசனர் - முனிவர்  
பலம் - ஊன், காய், கிழங்கு,  
நிறைகல், நிறையளவிலொன்று,  
நெற்றி, படை, பயன், பழம்,  
பொன், வலி  
பலர் - சபை, பலபெயர்  
பலர்க்கம் - கதுப்பு  
பலவழித்தோன்றல் - மருமகன்  
பலவிதம் - நானாவிதம்  
பலவு - பலாமரம்  
பலன் - இலாபம், காய், பழம்  
பலா - பலாமரம்

பலாகம் - இலை, பச்சைநிறம்,  
பலா மரம், முருக்கு  
பலாசி - மரப்பொது  
பலாசு - இலை, பச்சைநிறம்,  
புன்முருக்கு, முருக்கு  
பலாண்டு - ஈரவெண்காயம்  
பலாரி - இந்திரன்  
பலாலம் - வைக்கோல்  
பலி - காய்த்திருந்தமரம், சாம்பல்,  
சோறு, நீறு, பிச்சை, பூசை,  
விண்ணோருணவு  
பலிதம் - நரை, பலிப்பது  
பலித்தல் - இலாபம்  
பலிபுட்டம் - காக்கை  
பலினம் - காய்த்திருந்த மரம்  
பலினி - கோங்குமரம், ஞாழல்  
பல் - பல்  
பல்லணம் - குதிரைக்கல்லணை  
பல்லம் - அம்பு, ஓரெண், காடி,  
குதிரைக்கல்லணை  
பல்லவம் - ஓர் தேசம், தளிர்  
பல்லவர் - கீழ்மக்கள், தூர்த்தர்  
பல்லவை - கீழ்மை, பலபொருள்  
பல்லாண்டு - வாழ்த்து  
பல்லாதசி - சேங்கொட்டைமரம்  
பல்லார் - பலர்  
பல்லி - இடையரூர், கெவுளி  
பல்லாகம் - கரடி  
பல்லலம் - குளம்  
பல - ஓராண்டு  
பவணை - கழுகு  
பவமானன் - காற்று  
பவம் - நாசம், பாவம், பிறப்பு  
பவர்க்கம் - நரகம்  
பவனநெடுங்குஞ்சியோன் -  
வயிரவன்  
பவனம் - பவனம்  
பவனம் - அரமனை, இராசிப்  
பொது, காற்று, கொழித்தல்,  
தானியந்தூற்றல், தேவலோகம்,  
நாகலோகம், பாவனை, பூமி,  
பூனை, வீடு

பவனாசனம் - பாம்பு  
 பவனி - உலாப்போதல்  
 பவன் - சிவன்  
 பவானி - பார்வதி  
 பவி - வச்சிராயுதம்  
 பவிடியம் - செல்வம், நிகழ்காலம்  
 பவித்திரம் - தூய்மை  
 பவித்திரி - தருப்பை  
 பவுரி - கூத்தின் விகற்பம்  
 பவ்வம் - மரக்கணு  
 பழகல் - பழகுதல்,  
 வியங்கோண்முற்று  
 பழக்கம் - பழகல்  
 பழங்கண் - இளைப்பு, துன்பம்,  
 மெலிவு  
 பழஞ்சொல் - முதுசொல்  
 பழமை - தொன்மை  
 பழமொழி - ஓர் நீதிநூல், முது  
 சொல்  
 பழம்பஞ்சுரம் - ஓர்பண்  
 பழனம் - மருதநிலம், வயல்  
 பழனி - திருவாவினன்  
 குடியென்னுந் திருப்பதி  
 பழி - குற்றம், பழியென்னேவல்,  
 பொய்  
 பழிகூறல் - தாற்றுதல்,  
 வியங்கோண்முற்று  
 பழிச்சல் - துதித்தல்,  
 வியங்கோண்முற்று  
 பழித்தல் - நிந்தித்தல்  
 பழிப்பு - நிந்தை  
 பழு - ஏணிப்பழு, பழுவென்  
 னேவல், விலா  
 பழுது - குற்றம், பொய்  
 பழுதை - கயிறு  
 பழுத்தல் - முதிர்்தல்  
 பழுப்பு - அரிதாரம், இலை  
 முதலிய முதிர்்தல்  
 பழுமரம் - ஆலமரம்  
 பழுவம் - காடு  
 பழைமை - தொன்மை

பழையர் - கள்விற்போர்,  
 தொல்வோர்  
 பளபளெனல் - ஒலிக்குறிப்பு  
 பளிங்கு - கண்ணாடி, சுக்கிரன்,  
 படிசு  
 பளிதம் - ஓரெண், கருப்பூரம்  
 பள்ளம் - ஆழம், குழி  
 பள்ளர் - உழவர்  
 பள்ளி - அறச்சாலை, ஓர்சாதி,  
 சிற்றூர், தேவர்கோயில்,  
 நித்திரை, மக்கப்படுக்கை,  
 மருத நிலத்தூர், முனிவர்  
 வாசம்  
 பள்ளு - ஓர்சாதி, பள்ளுப்பாட்டு  
 பள்ளை - ஆடு, வெள்ளாடு  
 பறத்தல் - பறக்குதல்  
 பறந்தலை - கடுகாடு, போர்க்களம்  
 பறப்பன் - தேள், விருச்சிகவிராசி  
 பறம்பர் - தோல்வினைஞர்  
 பறம்பு - மலை, முலை  
 பறவை - அவிட்டநாள், புள்,  
 புள்ளிறகு, வினைமுற்று  
 பறவை வேந்தன் - கருடன்  
 பறழ் - அணில், குரங்காதி  
 கோட்டில் வாழ்விலங்கு அரா,  
 ஆடு, கீரி, நரி, நாய், பன்றி, புல்,  
 பூனை, மான் முதலியவற்றின்  
 குட்டி  
 பறளிகை - பற்றிரும்பு  
 பறவை - பற்றிரும்பு  
 பறி - பறியென்னேவல், பொன்  
 மீன் படுக்குங்கருவி, மீன்  
 பெய்யுங்கருவி  
 பறித்தல் - களைதல், தள்ளல்  
 பறிவை - சீவந்தில்  
 பறை - இறகு, சொல், பறையென்  
 னேவல், வாச்சியம்  
 பறைதல் - சொல்லல்  
 பற்குண் - அருச்சுண்  
 பற்குனி - உத்திரநாள்  
 பற்சர் - பகைவர்

பற்பம் - அட்டாதச புராணத்  
தொன்று, தாமரை, நீறு  
பற்றல் - ஆசைப்பெருக்கம், குறித்  
தல், தொடர்தல், பிடித்தல்,  
வியங்கோண்முற்று  
பற்றற்றார் - முனிவர்  
பயிறாக்கை - அம்புத் திரளைக்  
கட்டுங்கயிறு, கட்டுங்கயிறு  
பற்றார் - பகைவர்  
பற்றினார் - உறவோர், சினேகிதர்  
பற்று - அன்பு, ஆசை, பற்றென்  
னேவல்  
பற்றுக்கோடு - தஞ்சம்  
பற்றுக்கோல் - பற்றுக்கோடு  
பற்றை - செங்காந்தள், வினை  
முற்று  
பனசம் - பலாமரம்  
பனசை - ஓர் பாம்பு, பனையூர்  
பனந்தாரான் - சேரன், பல  
பத்திரன்  
பனம்பாரனார் - அகத்திய  
மாணாக்கர் பன்னிருவரி  
வொருவர்  
பனி - அச்சம், குளிர், துன்பம்,  
நடுக்கம், பனியென்னேவல்  
பனிக்கதிர் - சந்திரன்  
பனிச்சை - மயிர்ச்சுருள்  
பனித்தல் - சொரிதல், நடுங்கல்,  
வருந்துதல், விடாமழை  
பெய்தல்  
பனிப்பகை - குரியன்  
பனிப்பு - அச்சம், நடுக்கம்  
பனிமலை - இமயமலை  
பனுவலாட்டி - சரசுவதி  
பனுவல் - ஆகமம், சொல், நூல்,  
பஞ்சினூல்  
பனை - அனுடநாள், ஓர்மரம்  
பனைக்கொடியோன் -  
பலபத்திரன்  
பனைமீன் - யானைமீன்  
பன்மை - பலவற்றின் றன்மை

பன்றி - வராகம்  
பன்னகம் - பாம்பு  
பன்னகவயிரி - கருடன்  
பன்னம் - இலை  
பன்னல் - சொல்லுதல், நெருங்கல்,  
பருத்தி, வியங்கோண்முற்று  
பன்னாடை - நெய்யரி  
பன்னி - மனைவி, வினையெச்சம்

## பா

பா - ஓரெழுத்து, பாவென்னேவல்,  
வெண்பா முதலிய பா  
பாகசன் - ஓரிராக்கதன்  
பாகசாதனன் - இந்திரன்  
பாகசாலை - மடைப்பள்ளி  
பாகம் - எல்லாநாட்டு மொழி  
பாகம் - ஓரளவு, பக்குவம், பங்கு,  
பாதி, பிச்சை  
பாகலம் - யானைநோய்  
பாகல் - பலாமரம், பாகற்கொடி  
பாகவதம் - அட்டாதச புராணத்  
தொன்று  
பாகவதர் - விட்டுணு சமயத்தார்  
பாகன் - தேர்முதலிய நடத்து  
வோன், புதன்  
பாகி - நாய், பக்குவன்  
பாகிடுதல் - பங்கிடுதல்  
பாகிரதி - கங்கை  
பாகு - குழம்பு, சருக்கரை, பங்கு,  
பரணிநாள், பாகன், பாக்கு  
பாகுடம் - அரசிறை  
பாகுலம் - கார்த்திகைமாதம்  
பாக்கம் - ஊர்ப்பொது, நெய்  
தனிலத்தூர், மருதநிலத்தூர்  
பாக்கன் - பூனை  
பாக்கு - எதிர்காலவிடைச் சொல்  
(உ-ம்: உண்பாக்குச்சென்றான்)  
துவர்க்காய்  
பாங்கர் - இடம், தோழர், பக்கம்  
பாங்கன் - தோழன்

பாங்கி - தோழி  
 பாங்கு - அழகு, உரிமை, பக்கம்  
 பாசகரன் - காலன், நமன்  
 பாசகர் - மடையர்  
 பாசடை - இலை  
 பாசம் - அன்பு, ஊசித்துளை, கவசம், கயிறு, சிவனாயுதம், நமனாயுதம், பிசாசும், பிரமனாயுதம்  
 பாசறை - துன்பம், பகைமேற் சென்றோருறைவிடம்  
 பாசறை முல்லை - பாசறைத்தலை மகன் றலைவீயையுள்ளல், பகையிடம்  
 பாசனம் - உண்கலம், உறவு, மட்கலம்  
 பாசன் - சீவன்  
 பாசாங்குசன் - விநாயகன்  
 பாசி - சடைச்சி, நாய், நீர்ப்பாசி, வருணன்  
 பாசிலை - பச்சிலை  
 பாசு - பச்சை, மூங்கில்  
 பாசுபதர் - சிவசமயத்தோர்  
 பாசுரம் - வசனம்  
 பாச்சல் - எழுச்சி  
 பாஞ்சசன்னியம் - சலஞ்சலச் சங்காயிரஞ்சூழ்ந்த சங்கு  
 பாஞ்சாலம் - ஓர் தேசம்  
 பாஞ்சாலி - துரோபதி  
 பாடகம் - காலணியிலொன்று  
 பாடம் - இடையர் வீதி, தெரு, பாடம்  
 பாடலம் - குதிரை, சிவப்பு, சேரன் குதிரை, பாதிரிமரம்  
 பாடலி - கள்  
 பாடல் - சங்கீதம், வாசித்தல், வியங்கோண்முற்று  
 பாடவம் - களிப்பு, வடவானலம்  
 பாடவள் - மிதுனவிராசி  
 பாடவை - மிதுனவிராசி  
 பாடாணம் - கல்  
 பாடன்மகடு - பாண்மகள்

பாடி - ஊர், ஓரிராகம், கவகம், சேரி, நகரம், நாடு, படை, முல்லை நிலத்தூர், வினை யெச்சம்  
 பாடிலம் - நாடு  
 பாடி வீடு - பகைமேற் சென்றோருறைவிடம்  
 பாடினி - பாடுவள்  
 பாடு - இடம், ஓசை, குணம், கேடு, பக்கம், படுதல், பாடென் னேவல், பெருமை  
 பாடை - ஆசந்தி, சொல், வினைமுற்று  
 பாட்டன் - மூதாதை  
 பாட்டி - ஒருசார் விலங்கின் பெண்பொது, பாடுவள், பெண்ணரி, பெண்ணாய், பெண் பன்றி, மூதாய்  
 பாட்டு - இசைப்பா, செய்யுள்  
 பாணம் - அம்பு, மழை, வண்ணக் குறிஞ்சி  
 பாணர் - புகழ்ந்து பாடுவர்  
 பாணி - இசைப்பாட்டு, ஊர்குழ் சோலை, கள், காலம், கூத்து, கை, சங்கீதம், சொல், தாமதம், நீர், பலபண்டம்  
 பாணிக்கிரகணம் - கைப்பற்றல்  
 பாணித்தல் - பொழுது நீட்டித்தல்  
 பாண் - இசைப்பாட்டு, கள்  
 பாண்டம் - பாத்திரப்பொது, மட்கலம்  
 பாண்டரங்கம் - சிவன்கூத்து  
 பாண்டரங்கன் - சிவன்  
 பாண்டரம் - வெண்மை  
 பாண்டவர்முன்பிறந்தோன் - கண்ணன்  
 பாண்டி - ஓர் தேயம், ஓர்பண்  
 பாண்டியம் - ஓர் தேயம்  
 பாண்டியன் - பாண்டி தேயத்தரசன்  
 பாண்டில் - அகல், இடபவிராசி, எருது, கட்டில், கைத்தாளம்,

நாடு, பண்டி, மூங்கில், வட்டம், வாகைமரம்  
 பாண்டு - ஓர் நோய், குருகுலத்தர சுருளொருவன், வெண்மை  
 பாண்டுமைந்தர் - தருமராசன் முதலைவர்  
 பாண்டுரம் - வெண்மை  
 பாண்மகள் - பாடுவள்  
 பாதகடகம் - பாடகம்  
 பாதகம் - பாவம்  
 பாதகர் - கீழ்மக்கள்  
 பாதகன் - கீழ்மகன்  
 பாதங்காப்பு - செருப்பு  
 பாதசாலம் - காலணிப்பொது  
 பாதபம் - மரப்பொது  
 பாதம் - கால், நாலிலொன்று  
 பாதரசம் - இரதம்  
 பாதராயணன் - வேதவியாசன்  
 பாதலம் - பாதாளம்  
 பாதவம் - கொல்லை, மரப் பொது, மலை  
 பாதாளம் - கீழுலகம், நரகம்  
 பாதி - அரை, பங்கு  
 பாதிரி - ஓர்மரம், மூங்கில்  
 பாதீடு - செறித்தல்  
 பாதுகம் - பாத குறடு  
 பாதுகாத்தல் - ஓம்பல்  
 பாதேயம் - சுட்டுச்சோறு  
 பாதை - மரக்கலம், வழி  
 பாத்தம் - எல்லாநாட்டின் மொழி  
 பாத்தி - சிறுசெய், பங்கு, வீடு  
 பாத்தியம் - சம்பந்தம், பெரியோர் சுக்கு பாதங்கமுலக் கொடுக்கு நீர்  
 பாத்திரபதம் - புரட்டாசி மாதம்  
 பாத்திரம் - இரப்போர்கலம், உண்கலம், தகுதி, புரட்டாசி மாதம்  
 பாத்தில - வீடு  
 பாத்து - சுஞ்சி, சோறு, பங்கு, பாதி

பாந்தல் - பதுங்கல், வியங்கோண் முற்று  
 பாந்தள் - பாம்பு, பெரும்பாம்பு  
 பாந்தன் - வழிச்செல்வோன்  
 பாபத்தி - வேட்டை  
 பாபம் - பாவம்  
 பாபி - பாவி  
 பாமகள் - சரச்சுவதி  
 பாமடந்தை - சரச்சுவதி  
 பாமரம் - அறிவின்மை  
 பாமுதல்வி - சரச்சுவதி  
 பாம்பு - அரவு, ஆயிலியநாள்  
 பாம்புரி - அகழி  
 பாயசம் - பாற்சொற்றிச்செடி, பாற்சோறு  
 பாயல் - மக்கட்படுக்கை, வியங்கோண்முற்று  
 பாயிரம் - முகவுரை  
 பாயு - சூதம்  
 பாய் - கப்பலில் விரிக்கும் பாய், படுக்கும் பாய், வினையெச்சம்  
 பாய்ச்சல் - பாய்தல்  
 பாய்தல் - குதித்தல், தாண்டல், தாவல், பரவுதல்  
 பாய்த்தல் - பாய்ச்செய்தல்  
 பாய்மா - குதிரை, புலி  
 பாய்விரி - பசிரி  
 பாரகம் - திரைச்சீலை, பூமி  
 பாரசிகை - பருந்து  
 பாரணம் - சோறுண்டல்  
 பாரதம் - இரதம், ஐந்தாம் வேதம், பாரதவருடம்  
 பாரதர் - குருகுலனேந்தர்  
 பாரதி - சரச்சுவதி, மரக்கலம்  
 பாரதிகொழுநன் - பிரமன்  
 பாரத்துவாசம் - கரிக்குருவி, வலியன்  
 பாரத்துவாசன் - ஓரிருடி, துரோணாசாரி  
 பாரத்துவாசி - துரோணாசாரி



பாரம் - கரைப்பொது, கல்லணை,  
 கவசம், சுமை, நிறை, பூமி,  
 வரம்பு  
 பாரம்பரியம் - முறைமை  
 பாராசரியன் - வியாசன்  
 பாராட்டல் - கொண்டாடல்,  
 வியங்கோண்முற்று  
 பாராட்டு - கொண்டாடல்,  
 பாராட்டுன்னேவல்  
 பாராயணம் - நியமமாகப்  
 படித்தல்  
 பாராயணர் - குறிக்கொள்வோர்  
 பாராவதம் - கரும்புறா  
 பாராவளையம் - வளைதடி  
 பாராவாரம் - கடல், கடற்கரை  
 பாரி - கடையெழுவள்ளலிலொரு  
 வன், கட்டில், நற்சீலை, பாரி  
 யென்னேவல், பூமி, மனைவி  
 பாரிசம் - பக்கம்  
 பாரிசாதம் - ஐந்தருவிலொன்று,  
 பவளமல்லிகை  
 பாரிடம் - பூதகணம், பூமி  
 பாரித்தல் - உண்டாக்கல்,  
 தோற்றல், பரப்பல்  
 பாரியை - மனைவி, வினைமுற்று  
 பாரை - கடப்பாரை, வினைமுற்று  
 பார் - உரோகணி நாள், தேரின்  
 பரப்பு, பாரென்னேவல், பூமி  
 பார்க்கவும் - அட்டாதச புராணத்  
 தொன்று  
 பார்க்கவன் - சுக்கிரன்  
 பார்க்கவி - இலக்குமி  
 பார்த்தல் - காணல், வணங்கல்  
 பார்த்தன் - அருச்சுனன்  
 பார்த்திவம் - பூமி  
 பார்த்திவன் - அரசன்  
 பார்ப்பு - கோட்டில் வாழ்விலங்  
 கின் பிள்ளை, தவழ்சாதியின்  
 பிள்ளை, பறவைக் குஞ்சு,  
 மாண்கன்று  
 பார்மிசையோன் - புத்தன்  
 பார்வதி - உமை

பார்வதிகொழுநன் - சிவன்  
 பார்வை - கண், மதிப்பு  
 பாலம் - ஆற்றுப் பாலம், நெற்றி,  
 பூமி, மரக்கொம்பு, மழு  
 பாலரசம் - பொண்ணிறம்  
 பாலர் - இடையர், பிள்ளைகள்  
 பாலனன் - காப்போன்  
 பாலி - ஆலமரம், பாலியென்  
 னேவல்  
 பாலிகை - உதடு, படை வாளின்  
 முட்டி, முளைதெளிக்கும்  
 பாலிகை, வட்டம்  
 பாலித்தல் - ஈதல், காத்தல்  
 பாலுகம் - கருப்பூரம்  
 பாலை - ஓர்நிலம், ஓர்மரம், ஓர்  
 வகைப்பாடல், கடல், புநர்பூச  
 நாள், மிருகசிரிடநாள்  
 பாலைக்கிழத்தி - தூர்க்கை  
 பால் - இடம், உரிமை, குணம்,  
 பக்கம், பங்கு, பாதி, பால்,  
 வெண்மை  
 பாவகம் - இயல்பு, கருத்து,  
 கொலை  
 பாவகன் - தூய்மை செய்வோன்,  
 நெருப்பு  
 பாவகி - முருகன்  
 பாவமுர்த்திகள் - வேடர்  
 பாவலர் - சவிகள், புலவர்  
 பாவல் - பாதகுறடு, வியங்கோண்  
 முற்று  
 பாவனம் - தூய்து, தூய்மை  
 செய்வது  
 பாவி - தீயோன், பாலியென்  
 னேவல்  
 பாவுதல் - தாண்டல்  
 பாவை - சித்திரப்பாவை, பெண்,  
 மதில்  
 பாழி - அகலம், உரை, ஊர்,  
 குகை, சயனம், தேவர்கோயில்,  
 பகைவருர், பெருமை, மருத  
 நிலத்தூர், முனிவர் வாசம்,  
 வலி, விவங்கின் படுக்கை

பாழ் - பாழென்னேவல்,  
 பாழ்த்தல்  
 பாழ்த்தல் - பாழாதல்  
 பாளி - அடையாளம், பாசறை  
 பாளிதம் - கண்டசருக்கரை,  
 கருப்பூரம், சோறு, பட்டுச்  
 சீலை, பாற்சோறு  
 பாளை - கழுகு, தெங்கு, பனை  
 முதலியவற்றின் பாளை  
 பாளையம் - பாசறை  
 பாறல் - இடபவிராசி, எருது,  
 ஓடல், பொதியெருது, பொரு  
 தல், வியங்கோண்முற்று  
 பாறு - பருந்து, பாறென்னேவல்,  
 மரக்கலம்  
 பாறை - திட்டை, வினைமுற்று  
 பாற்கடற்பிறந்தாள் - இலக்குமி  
 பாற்குநம் - பங்குனிமாதம்  
 பாற்குநி - உத்திரநாள்  
 பாற்குநிகம் - பங்குனிமாதம்  
 பாளசியர் - மடையர்  
 பாளம் - கள், குடித்தல், துவை,  
 பருகுவன்  
 பாளல் - கருங்குவளை, மருத  
 நிலம், வயல்  
 பாளாள் - பாதிநாள்  
 பாளி - படை, பாளஞ்செய்  
 வோன்  
 பானீயம் - நீர்  
 பானு - சூரியன்  
 பானுமைந்தன் - யமன்  
 பாளை - மிடா  
 பான் - எதிர்கால விடைச்சொல்  
 (உ-ம்: உன்பான் வந்தான்)  
 பான்மை - குணம்

பி

பிகம் - சூயில்  
 பிங்க திருட்டி - சிங்கம்

பிங்கம் - பொன்மை கலந்த  
 சிவப்பு  
 பிங்கலந்தை - ஓர் நிகண்டு  
 பிங்கலம் - பிங்கலந்தை, பொன்,  
 பொன்மை நிறம், வடக்கு  
 பிங்கலன் - ஓர் நிகண்டாகிரியன்,  
 குபேரன்  
 பிங்கலை - ஆந்தை, சூரியசரம்,  
 பார்வதி  
 பிங்கள - ஓராண்டு  
 பிங்களை - தென்றிசை  
 யானைக்குப் பெண் யானை  
 பிசங்கம் - பொன்மை கலந்த  
 சிவப்பு  
 பிசம் - இறகு  
 பிசனம் - செஞ்சந்தனம்  
 பிசி - அரும்பொருள், சோறு,  
 பொய்  
 பிசிதம் - உதாரணம், ஊன், நீர்,  
 வேம்பு  
 பிசிதாசனர் - இராக்கதர்  
 பிசிர - தூவல்  
 பிசினம் - கோட்சொல்லல்  
 பிசின் - நீர்வஞ்சி, பஞ்சினூல்,  
 பிசின், வெட்டுக்குருத்து  
 பிசுமந்தம் - வேம்பு  
 பிசுனன் - உலோபன், கோளன்,  
 பொய்யன்  
 பிச்சம் - ஆண் மயிர், இறகு, பீலிக்  
 குஞ்சம், வெண்குடை  
 பிச்சி - ஓர்கொடி  
 பிச்சு - பித்து  
 பிச்சை - ஐயம்  
 பிஞ்சுகன் - கொலை செய்வோன்,  
 சிவன்  
 பிஞ்சம் - இறகு, கொலை  
 பிஞ்சு - இளங்காய்  
 பிஞ்சுகம் - தலைக்கோலம்  
 பிஞ்சுகன் - சிவன்  
 பிடகம் - நூல், பிச்சை, புத்தநூல்  
 பிடகன் - புத்தன், வைத்தியன்  
 பிடர் - பிடரி

பிடர்த்தலை - பிடரி  
 பிடவம் - பின்புறம்  
 பிடாரி - காளி  
 பிடி - கைப்பிடி, பிடியென்னேவல்,  
 பெண்கவரி, பெண்ணொட்டகம், பெண் யானை  
 பிடிசும் - பிள்ளைக்கைகவளை  
 பிடித்தல் - கட்டல், சார்தல்  
 பிடியல் - சீலை, நல்லாடை,  
 வியங்கோண்முற்று  
 பிடுங்கல் - பறித்தல், வியங்கோண்  
 முற்று  
 பிட்டம் - கடிப்பிரதேசம்,  
 சிற்றுண்டி, வினைமுற்று  
 பிட்டு - சிற்றுண்டி, தினைமா,  
 வினையெச்சம்  
 பிணக்கம் - பிணங்கல்  
 பிணக்காடு - சுடுகாடு  
 பிணங்கல் - நெருங்கல், பின்னல்,  
 மாறுபடல், வியங்கோண்முற்று  
 பிணம் - பிசாசம், பிரேதம்  
 பிணம் வீழ்களம் - சுடுகாடு  
 பிணர் - கோங்கு, சர்ச்சரவடிவு  
 பிணவு - நாய், பன்றி, புல்வாயி  
 வற்றின் பெண்  
 பிணா - கவரிமா, நாய், பன்றி,  
 புல்வாயிவற்றின் பெண், பெண்  
 பொது, விலங்கின் பெண்  
 பொது  
 பிணி - கட்டு, துன்பம், நோய்,  
 பிணியென்னேவல்  
 பிணித்தல் - கட்டல்  
 பிணிமுகம் - பறவைப்பொது,  
 மயில்  
 பிணை - ஆசை, உடன்பாடு,  
 ஒட்டகம், கவரி, கழுதை,  
 குதிரை, நாய், பன்றி, புல்வாய்,  
 யானையிவற்றின் பெண்,  
 கட்டு, பிணையென்னேவல்,  
 பூமாலை  
 பிணைத்தல் - கட்டல்

பிணையல் - பின்னியமாலை,  
 மாலை, வியங்கோண்முற்று  
 பிணைவு - புணர்ச்சி  
 பிண்டம் - உடல், உண்டை,  
 கருப்பத்திலிருக்கும் பிண்டம்,  
 கவளம், கூட்டம், சோறு,  
 பிச்சை  
 பிண்டி - அசோகமரம், கூட்டம்,  
 தினைமா, பிண்டியென்னேவல்,  
 பிண்ணாக்கு, புநர்பூசம், மா  
 பிண்டித்தல் - பிண்டமாக்கல்  
 பிண்டிவாலம் - எறியாயுதம்  
 பிதற்றல் - பேசலாலெழுமொலி,  
 விடாது பேசல், வியங்கோண்  
 முற்று  
 பிதா - அருகன், கடவுள், சிவன்,  
 தந்தை, பெருநாரை  
 பிதாமகன் - பாட்டன், பிரமன்  
 பிதிர் - கதை, காலநுட்பம்,  
 திவலை, நொடி, பராகம்,  
 பிதிரென்னேவல், பிதிர்க்கள்  
 பிதிர்நாள் - அமாவாசியை,  
 இறந்தோர் நாள், மகநாள்  
 பிதிர்பதி - யமன்  
 பிதிர்வனம் - சுடுகாடு  
 பிதுக்கல் - பிதுங்கச்செய்தல்  
 பித்தம் - கூத்தின்விசுற்பம், மயக்கம்,  
 முப்பிணியிலொன்று  
 பித்தன் - கள்ளன், சிவன், பித்தன்,  
 வயிரவன்  
 பித்தி - சுவர்  
 பித்திகை - கருமுகை, சுவர்  
 பித்து - பித்தம்  
 பித்தை - ஆண்மயிர்  
 பிந்து - விந்து  
 பிபீலிகை - எறும்பு  
 பிப்பலம் - அரசமரம்  
 பிப்பிலி - திப்பிலி  
 பிரகதி - கத்தரிச்செடி  
 பிரகம்மிதமுகம் - அதிசயத்தாற்  
 சிறிதாய்த் தலையாட்டல்

பிரகரணம் - ஒருவிடய முடிவு  
 சமயம்  
 பிரகற்பதி - அட்டாதச தரும  
 நூலிலொன்று, வியாழம்  
 பிரகாசம் - ஒளி, வெயில்  
 பிரகாமியம் - அட்டமாசித்தியி  
 லொன்று, நிறைவு  
 பிரகாரம் - தன்மை, விசேடணம்  
 பிரகிருதி - இயல்பு, பிரதானம்  
 பிரசம் - கள், தேனி, தேன், தேன்  
 கூடு, வண்டு  
 பிரசன்னம் - காட்சி  
 பிரசாதம் - பயன்  
 பிரசாபதி - ஆண்குறி, பிரமன்  
 பிரசாரம் - வேங்கைமரம்  
 பிரசுரன் - சுக்கிரன்  
 பிரதம் - ஈகை  
 பிரதரம் - அம்பு  
 பிரதனம் - படையிலோர்  
 தொகை  
 பிரதிலோமன் - இழிவுயர்வாண்  
 பெண்ணிற் பிறந்தோன்  
 பிரதீசி - மேற்கு  
 பிரதேசம் - இடம்  
 பிரத்தல் - எழுத்திலாவோசை  
 பிரத்தியக்கி - மேற்கு  
 பிரத்தியாகாரம் -  
 அட்டாங்கயோகத் தொன்று  
 பிரபஞ்சம் - உலகம், சேனை,  
 விசாலம்  
 பிரபஞ்சனன் - காற்று  
 பிரபம் - தண்ணீர்ப்பந்தல்  
 பிரபவ - ஓராண்டு  
 பிரபா - தண்ணீர்ப்பந்தல்  
 பிரபாகரன் - சூரியன்  
 பிரபாவம் - ஒளி, கீர்த்தி, மகிமை  
 பிரபு - அதிகாரி, வல்லவன்  
 பிரபை - ஒளி, தண்ணீர்ப்பந்தல்  
 பிரப்பு - ஒரு கலத்திற் பல்லுண  
 னின் வரம்பு, பேருண்டி.  
 பிரமகற்பம் -  
 ஆயிரங்கோடாகோடி.

பிரமகைவர்த்தம் - அட்டாதச  
 புராணத்தொன்று  
 பிரமசாரி - நாலாச்சிரமத்தொரு  
 வன், வீட்டுமாசாரி  
 பிரமணம் - சுழலல்  
 பிரமம் - அட்டாதசபுராணத்  
 தொன்று, அட்டாதசபு  
 புராணத்தொன்று, கடவுள்,  
 கலக்கம், தத்துவம், தவசு, நடு,  
 மயக்கம், முத்தி, வேதம்  
 பிரமரம் - வண்டு  
 பிரமரி - சுத்தின் விசற்பம், சுழலல்  
 பிரமலோகம் -  
 மேலேழுலகிலொன்று  
 பிரமனாள் - உரோகணிநாள்  
 பிரமன் - அயன்  
 பிரமன்றந்தை - திருமால்  
 பிரமாணம் - அளவை, ஆணை  
 பிரமாண்டம் - அட்டாதச  
 - - புராணத்தொன்று,  
 பிரமாண்டம்  
 பிரமாதம் - தவறல்  
 பிரமாதி - ஓராண்டு  
 பிரமாதீச்ச - ஓராண்டு  
 பிரமாயுதம் - பத்திலட்சம்  
 பிரமேயம் - அறியப்படுதல்  
 பிரமை - அறிவு, மயக்கம்  
 பிரமோதம் - உவகை  
 பிரமோதாத - ஓராண்டு  
 பிரம்பு - தேரின் முட்டி, பிரம்பு,  
 வரம்பு  
 பிரயத்தினம் - முயற்சி  
 பிரயாசம் - வருத்தம்  
 பிரயாணம் - வழிச்செல்கை  
 பிரயுகம் - பத்திலட்சம்  
 பிரயோகம் - ஏவல், செய்தல்  
 பிரவாளம் - பவளம்  
 பிரளயம் - படையிலோர்  
 தொகை, வெள்ளம்  
 பிரளல் - எழுத்திலாவோசை  
 பிராகாரம் - மதில்  
 பிராகிருதம் - வடமொழி

பிராசயம் - ஆதி  
 பிராசி - கிழக்கு  
 பிராசினம் - பழமை  
 பிராசேதசன் - வான்மீகி  
 பிராட்டி - பெருமாட்டி  
 பிராணன் - இதயத்தியங்கும்  
 வாயு, உயிர்  
 பிராணாயாமம் - அட்டாங்க  
 யோகத்தொன்று  
 பிராதக்காலம் - விடியல்  
 பிராந்தி - மயக்கம்  
 பிராப்பியம் - பேறு  
 பிராமி - சரச்சுவதி  
 பிராய் - ஓர் மரம்  
 பிராவம் - கொல்லை  
 பிராறு - நிறைபுனல்  
 பிரான் - எப்பொருட்குமிறைவன்,  
 கடவுள், சிவன்  
 பிரி - பிரிதல், பிரியென்னேவல்  
 பிரிதல் - அகலல், போகல்  
 பிரித்தல் - நீக்கல்  
 பிரியகம் - கடம்பு  
 பிரியம் - உவகை  
 பிரியலர் - சிநேகிதர்  
 பிரியன் - தலைவன்  
 பிரியை - பெண், மனைவி, வினை  
 முற்று  
 பிரிவு - பிரிதல்  
 பிரீதி - உவகை  
 பிருகதி - சுத்தரி  
 பிருகு - ஓரிருடி, சுக்கிரன்  
 பிருகுடி - புருவம்  
 பிருங்கம் - வண்டு  
 பிருட்டம் - பின்பக்கம்  
 பிருதிவி - பூமி  
 பிருதுமானம் -  
 யானைக்கொம்பிண்டு  
 பிருத்தியர் - அடிமைகள்  
 பிருந்தம் - கூட்டம், துளசி  
 பிருந்தை - சலந்தரன் மனைவி,  
 துளசி  
 பிரேதம் - பிசாசும், பிணம்

பிரேயம் - கள்  
 பிரை - பால் முதலியவற்றையுறை  
 விக்கும் பொருள்  
 பிலகரி - ஓரிராகம்  
 பிலஞ்சலோபம் - எறும்பு  
 பிலம் - கீழறை, குகை, வளை  
 பிலவகம் - குரங்கு, தேரை  
 பிலவங்கம் - குரங்கு, தேரை  
 பிலன் - எறும்பு  
 பிலிற்றல் - கொப்பளித்தல், வியங்  
 கோண்முற்று  
 பில்கல் - கொப்பளித்தல், வியங்  
 கோண்முற்று  
 பில்லடை - அப்ப வர்க்கம்  
 பில்லி - பூனை  
 பிழம்பு - திரட்சி  
 பிழார் - இறைகூடை  
 பிழி - கள், பிழியென்னேவல்  
 பிழிதல் - ஒன்றனீரைக் கை  
 முதலியனவால் நெருக்கி  
 வெளிப்படுத்தல்  
 பிழியர் - கள்விற்போர்  
 பிழை - குற்றம், பிழையென்  
 னேவல்  
 பிழைக்கை - பிழைத்தல், வினை  
 முற்று  
 பிழைத்தல் - உய்தல், பிழை  
 செய்தல்  
 பிளத்தல் - அறுத்தல், போழ்தல்  
 பிளவு - பிளத்தல்  
 பிளிர்ந்தல் - கொப்பளித்தல்  
 பிளிறல் - ஒலித்தல், கிண்டல்,  
 பேசலாலெழுமொலி, வியங்  
 கோண்முற்று  
 பிளிற்று - ஆரவாரம், எழுத்திலா  
 வோசை, சேறு, பிளிறென்  
 னேவல்  
 பிள்ளை - அன்றிற்குஞ்சு இளமை  
 யோன், கரிக்குருவி, கிரிப்  
 பிள்ளை, குரங்காதிக்கோட்டில்  
 வாழ் விலங்கின் பிள்ளை,  
 தெங்கின் கன்று, நாகண

வாய்ப்புள், பறவைக் குஞ்சு,  
 பன்றிக்குட்டி, பூனைக்குட்டி,  
 மகன், மரக்கன்று, மான்குட்டி,  
 முயற்குட்டி, வயிரவன்  
 பிற - அசைச்சொல் (உ-ம்:  
 யாஞ்சிலவரிசி வேண்டினே  
 மாகத்தான் பிறவரிசையறித  
 விற்றன்னுந்தூக்கி)  
 பிறகிடல் - பின்றல்  
 பிறகு - பின்புறம்  
 பிறக்கம் - அச்சம், மரக்கொம்பு  
 பிறக்கிடல் - பின்றல்  
 பிறக்கு - அசைச்சொல் (உ-ம்:  
 நசைதரவந்தோர் நசைபிறக்  
 கொழிய), பின்புறம், வழு  
 பிறங்கடை - மகன், வழித்தோன்றல்  
 பிறங்கல் - உயர்ச்சி, ஒலித்தல்,  
 சிறுமலை, நிறைதல், பெருமை,  
 மலை, மிகுதி, வியங்கோண்  
 முற்று  
 பிறங்கியல் - முதுகாடு  
 பிறங்கு - பிறங்கென்னேவல்,  
 விரலிறை  
 பிறத்தல் - பிறப்பு  
 பிறந்தகம் - தாய்மனை  
 பிறந்தவம் - பிறப்பு  
 பிறந்தை - பவம், பாவம், வினை  
 முற்று  
 பிறப்பிடம் - உறைவிடம்  
 பிறப்பினி - கடவுள்  
 பிறப்பிறப்பில்லான் - கடவுள்  
 பிறப்பு - அச்சம், உற்பத்தி,  
 நெருக்கம்  
 பிறவினை - காமம், பாவம்,  
 பிறவினை  
 பிறழ்தல் - ஒளி செய்தல், சொல்  
 லுதல், நடுக்கம், வெறுப்பு,  
 வேறாகப் போதல்  
 பிறை - சந்திரப்பிறை  
 பிறைகுடி - சிவன்  
 பிற்கொழுங்கோல் -  
 உத்திரட்டாதி நாள்

பிற்றல் - பிறகிடல்  
 பிற்றை - பின்னைநாள்  
 பினாகபாணி - சிவன்  
 பினாகம் - சிவன்வில், திரிகுலம்,  
 மணிமாலை, மண்மாரி  
 பினாகி - ஒருருத்திரன், சிவன்,  
 பெண்ணையாறு  
 பின் - ஏழுனுருடி, (உ-ம்: காதலி  
 பின் சென்றதம்ம), கடை,  
 காரணம், பெருமை, வழி  
 பின்பனி - மாசி பங்குனியின்  
 பருவம்  
 பின்பிறந்தாள் - தங்கை  
 பின்பு - பின்  
 பின்றல் - பிறகிடல்  
 பின்றை - பின்னை நாள்  
 பின்றோன்றல் - தம்பி  
 பின்னகம் - மயிர்முடி  
 பின்னம் - பராகம், பிணக்கு,  
 வேற்றுமை  
 பின்னர் - பறகுரு  
 பின்னல் - சடை, வியங்கோண்  
 முற்று  
 பின்னவர் - சூத்திரர்  
 பின்னவன் - தம்பி  
 பின்னிடல் - தோல்வி  
 பின்னிளவல் - தம்பி  
 பின்னை - இலக்குமி, இளையவள்,  
 இளையவன், பின்பு, வினை  
 முற்று  
 பின்னைகேள்வன் - திருமால்  
 பின்னோன் - தம்பி

பீ

பீசம் - ஆண்குறி, தாமரைப்  
 பூச்சுருள், விதை  
 பிடம் - ஆசனம், சிங்காதனம்  
 பிடரம் - கோயில்  
 பிடனம் - பீடித்தல்

பீடிகை - அணிகலச்செப்பு,  
கடைவீதி, பீடம், பூந்தட்டு,  
முனிவாரிருக்கும் பீடம்  
பீடு - பெருமை, வலி  
பீடை - துன்பம்  
பீட்டை - பயிரிளங்கதிர்  
பீதகம் - சாந்து, பொன், பொன்  
னிறம், வெட்டிவேர்  
பீதகன் - வியாழம்  
பீதகாரகம் - வேங்கை மரம்  
பீதம் - நால்வகைச்சாந்து, பொன்,  
பொன்னிறம், மஞ்சள்  
பீதன் - அச்சமுள்ளோன்  
பீதாம்பரன் - திருமால்  
பீதி - அச்சம்  
பீதை - பொன்னிறப் பூவுள மரு  
தோன்றி மரம்  
பீரம் - பீர்க்கு, பூவரசு, வாகை  
மரம்  
பீரு - அச்சமுள்ளோன், புருவம்  
பீருகன் - அச்சமுள்ளோன்  
பீர் - அச்சம், பசலை, பீர்க்கு,  
முலைப்பால்  
பீலி - ஆலவட்டம், சிறு சின்னம்,  
பெருஞ்சவளம், பொன், மதில்,  
மயில், மயிற்றோகை, மாதர்  
காலணி, வாச்சியம், விசிறி  
பீலித்தண்டு - எறியாயுதம்  
பீலுகன் - அச்சமுள்ளோன்  
பீழை - துன்பம்  
பீள் - கருப்பம், பயிரிளங்கதிர்  
பீறல் - சிழித்தல், வியங்கோண்  
முற்று  
பீனம் - பருமை, பாசி

பு

புகர் - கபிலநிறம், குற்றம்,  
சுக்கிரன், நிறம்  
புகர்முகம் - யானை  
புகர்வு - சோறு

புகலல் - சொல்லல், வியங்கோண்  
முற்று  
புகலிடம் - ஊர், தஞ்சம்  
புகல் - உடல், குதிர், கொல்,  
தஞ்சம், புகலென்னேவல்,  
வியங்கோண்முற்று, வெற்றி  
புகழ் - கீர்த்தி, புகழென்னேவல்,  
துதி  
புகழ்ச்சி - துதி  
புகழ்தல் - துதித்தல்  
புகறல் - குறித்தல், சொல்,  
சொல்லல்  
புகார் - கழிமுகம், காவிரிப் பூம்  
பட்டினம், வினைமுற்று  
புகுடி - கழி, புருவம், வாயில்  
புகுதி - நுழைவாயில், வினைமுற்று  
புகுத்தல் - புகவிடல்  
புகை - தூமம், தென்கீழ்த்திசைப்  
பாலன்குறி, புகையென்னேவல்,  
யோசனை தூரம், வினைமுற்று  
புகைதல் - சினக்குறிப்பு, புகை  
யெழல்  
புகைத்தல் - சினக்குறிப்பு, புகையச்  
செய்தல்  
புக்கல் - புகுதல்  
புக்கி - பிராய்மரம், வினையெச்சம்  
புக்கில் - உடல், வீடு  
புங்கம் - அன்பு, அம்புக்குதை,  
உயர்ச்சி, சீலை  
புங்கவர் - கடவுளர், வானோர்  
புங்கவன் - கடவுள், குரு புத்தன்  
புசித்தல் - உண்டல்  
புச்சம் - தேள், வால்  
புஞ்சம் - திரட்சி  
புஞ்சவனம் - கருக்கொண்ட  
மூன்றாந்திங்களிற் செய்கருமம்  
புடம் - இடம், புடம், புறம்  
புடவி - பூமி  
புடை - இடம், பக்கம், புடை  
யென்னேவல்

புடைத்தல் - அடித்தல், குட்டுதல்,  
குத்தல், பறவைச் சிறகடித்தல்,  
புடைத்தல், வீங்குதல்  
புடைவை - சீலை  
புட்கரம் - ஆகாயம், ஓர் தீவு,  
குருகு, தாமரைப்பூ, தீர்த்தம்,  
நீர், யானைத்துதிக்கை நுனி,  
வாள்  
புட்கரிணி - தாமரைக்குளம்,  
நாற்சதுரவாவி  
புட்கலம் - நிறைதல்  
புட்கலைமணாளன் - ஐயனார்  
புட்டகம் - சீலை  
புட்டம் - காக்கை, சீலை, நிறைவு  
புட்டில் - இறைகூடை, கூடை  
புட்பகம் - இரத்தினகங்கணம்,  
குபேரவிமானம்  
புட்பகவிமானன் - குபேரன்  
புட்பகேது - மன்மதன்  
புட்பதந்தம் - வடமேற்றிசை  
யானை  
புட்பம் - பூ  
புட்பலாவகன் - பார்ப்பனப்  
பெண்ணுக்குஞ்சாலியனுக்கும்  
பிறந்து பூக்கொய்து மாலை  
விற்போன்  
புணரி - கடல், கடற்றிரை  
புணர் - புணரென்னேவல்,  
புதுமை  
புணர்ச்சி - இசைப்பு, கலத்தல்  
புணர்தல் - கலத்தல், சார்தல்  
புணர்ப்பு - உடல், கூடல்  
புணர்வு - இசைப்பு, உடல்,  
கலத்தல்  
புணை - தெப்பம், புணையென்  
னேவல், மரக்கலம், மூங்கில்,  
விலங்கு  
புண் - ஊன், விரணம்  
புண்டரம் - ஓரிரேகை, கழுகு,  
நெற்றிக்குறி, வெண்கரும்பு  
புண்டரீகக்கண்ணன் - திருமால்

புண்டரீகம் - கழுகு, தாமரை,  
தென்கீழ்த்திசை யானை, புலி,  
வண்டு, வெண்கொற்றக்குடை,  
வெண்டாமரை  
புண்ணியமுதல்வன் - புத்தன்  
புண்ணியமூர்த்தி - புத்தன்  
புண்ணியம் - அறம், தூய்மை,  
நல்வினை  
புண்ணியன் - அரன், அருகன்  
புண்ணீர் - இரத்தம்  
புதர் - புதர், புலவர்  
புதல் - புருவம், புல், பூடு  
புதல்வன் - மகன்  
புதல்வி - மகள்  
புதவு - ஓர்வகைப்புல், கதவு,  
கோபுரவாயிற் கதவு விட்டுப்  
புகும் வழி  
புதன் - ஓர் கிரகம், தேவன்,  
புலவன்  
புதர் - கொக்கு  
புதியர் - விருந்தினர்  
புதுக்கல் - புதுப்பித்தல், வியங்  
கோண்முற்று  
புதுமை - நூதனம், மிகுதி  
புதுவை - புதுச்சேரி  
புதை - அம்பின்கட்டு, அம்பு,  
உடல், புதுமை, புதையென்  
னேவல், மறைவு  
புதைத்தல் - சேமித்தல்  
புதையல் - நிட்சேபம், புதைத்தல்,  
வியங்கோண்முற்று  
புத்தகம் - எழுதுபுத்தகம், சித்திரப்  
படாம்  
புத்தர் - பௌத்தர்  
புத்தன் - திருமாலவதாரத்தொன்று  
புத்தன்  
புத்தி - அறிவு  
புத்திரன் - மகன்  
புத்திரி - மகள்  
புத்தேணாடு - தெய்வலோகம்  
புத்தேளிர் - தெய்வம், வானோர்  
புத்தேள் - தெய்வம், புதுமை



புந்தம் - புந்பூசநாள்  
 புந்தன் - அரசன், அருகன்,  
 இந்திரன்  
 புந்தி - அறிவு, புதன்  
 புந்தியர் - புலவர்  
 புமான் - ஆண்மகன்  
 புயகடி - பாம்பு  
 புயகம் - பாம்பு  
 புயங்கம் - பாம்பு  
 புயம் - தோள்  
 புயல் - சுக்கிரன், மேகம்  
 புய்த்தல் - பயத்தல், பறித்தல்  
 புரசு - ஓர் மரம்  
 புரட்டல் - புரளச்செய்தல், வியங்  
 கோண்முற்று  
 புரட்டாதி - ஓர் மாதம்,  
 பூரட்டாதி  
 புரட்டை - பூரட்டாதி, வினை  
 முற்று  
 புரணி - ஊண், தோல்  
 புரத்தல் - காத்தல், கொடுத்தல்,  
 நிலைபெறுதல்  
 புரந்தரன் - இந்திரன்  
 புரமுன்றெறித்தோன் - சிவன்  
 புரம் - இராசதானி, உடல், ஊர்,  
 நகரம், மருதநிலத்தூர், முன்  
 புரவலன் - அரசன், காத்தளிப்  
 போன், கொடையாளன்  
 புரவி - அச்சவினிநாள், குதிரை  
 புரவிவட்டம் - குதிரை வையாளி  
 வீதி  
 புரவு - கொடை  
 புரளல் - புரளுதல், வியங்கோண்  
 முற்று  
 புராடம் - நகருட்சஞ்சாரம்  
 புராணம் - சதை, காந்த முதலிய  
 புராணம், பழமை  
 புராதனம் - பழமை  
 புராரி - சிவன்  
 புரி - ஆசை, இராசதானி, ஊர்,  
 சுட்டு, சுயிறு, கோட்டை, சங்கு

சுருள், புரியென்னேவல், மருத  
 நிலத்தூர்  
 புரிசை - மதில்  
 புரிதல் - செய்தல், விரும்பல்  
 புரிந்தோர் - சினேகிதர்  
 புரிமுகம் - கோபுரம்  
 புரியம் - கூத்து  
 புரிவு - அன்பு, ஆசை  
 புரிடம் - மலம்  
 புருகுற்சன் - ஓர் சக்கரவர்த்தி  
 புருகூதன் - இந்திரன்  
 புருடநாள் - இரேவதிநாள்  
 புருடர் - ஆடவர்  
 புருடவாகனன் - குபேரன்  
 புருடன் - ஆன்மா, தலைவன்,  
 மக்களிலான்  
 புருடோத்தமன் - திருமால்  
 புருவம் - குதிரை, புருவம்  
 புருவை - ஆடு, இளமை  
 புருரம் - புருவம்  
 புருரவன் - ஓர்சக்கரவர்த்தி  
 புரை - உட்டுளை, உயர்ச்சி,  
 உவமை, குற்றம், புரையென்  
 னேவல்  
 புரைதல் - போலுதல்  
 புரைய - உவமைச்சொல், வினை  
 யெச்சம்  
 புரையுள் - வீடு  
 புரையோர் - திருடர்  
 புரோகதி - நாய், முன்னடப்பது  
 புரோகிதன் - இந்திரன், வருங்  
 காரியஞ் சொல்வோன்  
 புரோசர் - குருநிலவேந்தர்  
 புரோசை - யானை சுட்டுங்கயிறு  
 புலத்தல் - புணர்ச்சிக் கமையாதது  
 போல் முறைப்படல்  
 புலத்தியன் - ஓரிருபு  
 புலத்தியன் மைந்தன் - வியாசன்  
 புலமையர் - புலவர்  
 புலம் - அறிவு, இடம், ஒலி  
 முதலைம்புலம், திசை, வயல்

புலம்பல் - ஆரவாரம், இரங்கல்,  
ஒலித்தல், வியங்கோண்முற்று  
புலம்பன் - நெய்தனிலத்தலைவன்  
புலம்பு - அச்சம், ஒலி, கலக்கம்,  
தனிமை, துன்பம், புலம்பென்  
னேவல்  
புலரி - விடியல்  
புலர்தல் - வாடல்  
புலர்த்தல் - பூசுதல், வாட்டல்  
புலவர் - அறிஞர், தேவர்  
புலவன் - அருகன், அறிஞன்,  
கம்மாளன், கூத்தன், தேவேந்  
திரன், பாடுவோன், புதன்,  
புலவன், முருகன், வானோன்  
புலவி - ஊடலின் முதிர்தல்  
புலவு - ஊன், நரகம்  
புலன் - புலம்  
புலன்வென்றோர் - முனிவர்  
புலால் - ஊன்  
புலானீர் - இரத்தம்  
புலி - சிங்கவிராசி, நால்வகைச்  
சாந்து, புலி  
புலிக்கொடியோன் - சோழன்  
புலிங்கம் - ஊர்க்குருவி, தீப்பொறி  
புலிதொடக்கி - இண்டு  
புலித்தோலுடையோன் - சிவன்  
புலிந்தம் - புளிந்தம்  
புலுதம் - அளபெடை, சூதிரை  
முழுவோட்டம்  
புலை - புலால், விடக்கு  
புலைஞர் - சண்டாளர்  
புலைமகன் - புலையன்  
புலைமை - புலைத்தன்மை  
புலோமசை - இந்திராணி  
புலோமன் - இந்திராணி, தகட்பன்,  
ஓரர்க்கன்  
புல் - அனுடநாள், பனைமரம்,  
புலி, புல், புல்லெண்ணேவல்,  
புன்மை  
புல்கல் - புணர்தல், வியங்கோண்  
முற்று  
புல்லகண்டம் - சருக்கரை

புல்லகம் - நுதலணி  
புல்லம் - இடபவிராசி, எருது,  
வினைமுற்று  
புல்லர் - கீழ்மக்கள், வேடர்  
புல்லல் - அமைதல், கூடுதல்,  
சார்தல், புணர்தல், வியங்  
கோண்முற்று  
புல்லார் - பகைவர், வினைமுற்று  
புல்லி - புறவிதழ், வினையெச்சம்  
புல்லியர் - கீழ் மக்கள்  
புல்லுநர் - சினேகிதர்  
புல்லெனல் - ஒளி மழுங்கல்,  
பொலிவழிதல்  
புல்வாய் - கலைமான், வினை  
முற்று  
புவுலோகம் -  
மேலேழுலகிலொன்று  
புவனம் - உலகப்பொது, நீர், பூமி  
புவனி - பூமி  
புவி - பூமி  
புழக்கம் - பழகல்  
புழல் - ஓரூர், சலதாரை, துளை  
யுடைய பொருள்  
புழு - கிரிமி, புழுவெண்ணேவல்  
புழுக்கம் - வெம்மை  
புழுக்கல் - சோறு, வியங்கோண்  
முற்று  
புழுங்கல் - சினக்குறிப்பு, புழுக்  
குவது, வியங்கோண்முற்று  
புழுத்தல் - புழுக்கத்தினுண்டாதல்  
புழுதி - பராகம், புழுதி  
புழுது - அம்புக்குதை  
புழை - உட்டுளை, கதவுவிட்டுப்  
புழுவழி, துளையுடன்பொருள்  
புழைக்கை - யானை  
புளகம் - கண்ணாடி, சோறு,  
புடைப்பு, மயிர் சிலிர்த்தல்  
புளகித்தல் - மயிர் சிலிர்த்தல்  
புளவை - விரணம்  
புளி - ஓர்சுவை, புளியமரம்,  
புளியெண்ணேவல்  
புளிங்கறி - புளிப்புள்ள கறி

புளிஞர் - வேடர்  
 புளிதம் - ஊன்  
 புளித்தல் - நெருங்கல், புளிப்பு  
 புளிந்தம் - ஓர் தேயம்  
 புளிந்தன் - வேடன்  
 புளிப்பு - ஓர் சுவை  
 புளிமா - புளிப்புள்ள மாமரம்  
 புளினம் - மணற்குன்று, மணற்றிடை  
 புளினர் - வேடர்  
 புள் - அவிட்டநாள், பறவைப் பொது வண்டு  
 புள்ளம் - கொடுவாள்  
 புள்ளரசு - கருடன்  
 புள்ளி - இலக்கப்புள்ளி, ஒற்றெழுத்து, நண்டு, பல்லி, பொறி, மதிப்பு  
 புள்ளிட்டம் - பறவைக்கூட்டம்  
 புள்ளுவம் - வஞ்சம்  
 புள்ளுவர் - கீழ் மக்கள், பாலை நிலமாக்கள்  
 புள்ளொளி - பறவைக் கூட்டம்  
 புறக்காழ் - புறவயிரம்  
 புறங்காடு - சுடுகாடு  
 புறங்காழ் - புறவயிரம்  
 புறங்கூறல் - தூற்றல், வியங்கோண் முற்று  
 புறணி - புறம்  
 புறத்தவன் - ஐயனார்  
 புறந்திணை - ஓரொழுக்கம்  
 புறநீர்மை - ஓர்பண்  
 புறந்தால் - ஒம்பல், தோல்வி, வியங்கோண்முற்று  
 புறம் - ஏழனுருபு, (உ-ம்: செல்லு மென்னுயிர்ப் புறத்திறுத்த மருண்மாலை), பக்கம், பின்  
 புறம், மதில், முதுகு, வீரம்  
 புறம்பணை - குறிஞ்சி நிலம், முல்லை நிலம்  
 புறவணி - குறிஞ்சி நிலம், முல்லை நிலம்

புறவம் - காடு, குறிஞ்சி நிலம், புறா, முல்லை நிலம்  
 புறவு - குறிஞ்சி நிலம், முல்லை நிலம், புறா  
 புறவுரை - பாயிரம்  
 புறன் - புறம், முதுகு  
 புற்கசன் - சண்டாளன்  
 புற்கலம் - உடல்  
 புற்கலன் - உயிர்  
 புற்கு - பிலநிறம்  
 புற்கை - கூழ்  
 புற்பதி - கூழ்  
 புற்புதம் - நீர்க்குமிழி  
 புற்றாளி - அனுடநாள், பனை மரம்  
 புற்று - புற்று, வளை  
 புனம் - கொல்லை  
 புனருத்தி - கூறியது கூறல்  
 புனர்ப்பவம் - நகம், மீண்டு பிறத்தல்  
 புனல் - ஆறு, நீர்  
 புனல்வேந்தன் - வருணன்  
 புனவர் - குறிஞ்சிநிலமாக்கள்  
 புனனாடன் - சோழன்  
 புனிற்று - ஈன்றணிமை, சூதகம், தோல், புதுமை  
 புனிதம் - சத்தம், புநர்பூசம்  
 புனிதன் - அரன், அருகன், இந்திரன், தூயவன், புத்தன்  
 புனை - கால் விலங்கு, சிலை, புதுமை, புனையென்னேவல்  
 புனைதல் - அணிதல், அலங்கரித்தல்  
 புனைந்துரை - சிறிதினைப் பெருக்கிப் பெரிதினைச் சுருக்கிக் கூறல், பாயிரம்  
 புனைவர் - சுமமாளர்  
 புன்கண் - துண்டம், நோய், மெலிவு  
 புன்கம் - சோறு  
 புன்காலி - காயாமரம், பாதிரி மரம்  
 புன்கு - புனமுருங்கை, புன்குமரம்

புன்மை - ஈனம், மறதி  
 புன்னாகம் - புன்னைமரம்  
 புன்னாகவராளி - ஓரிராகம்  
 புன்னை - ஓர் மரம்

பூ

பூ - அழகு, இலை, ஓரெழுத்து, கூர்மை, பிறப்பு, பூ, பூமி, பூ வென்னேவல், பொலிவு  
 பூகதர் - புகழ்வோர்  
 பூரம் - கமுகு, கூந்தற்பனை, திரட்சி  
 பூக்கம் - ஊர், கமுகு, மருத நிலத்தூர்  
 பூசம் - ஓர்நாள்  
 பூசல் - பூசுதல், பெரிதொலித்தல், பொருதல், வியங்கோண்முற்று  
 பூசனை - ஆராதனை  
 பூசித்தல் - பூசனை  
 பூசுதல் - அலங்கரித்தல், சந்தன முதலிய பூசல்  
 பூசுரர் - அந்தணர்  
 பூசை - ஆராதனை, பூனை, வினை முற்று  
 பூசை - பூனை  
 பூணம் - ஆபரணம்  
 பூடு - பூண்டு  
 பூட்கை - மேற்கோள், யாளி, யானை  
 பூட்சி - உடல், பூணல்  
 பூட்டல் - பூட்டுதல், வியங்கோண் முற்று  
 பூட்டு - நாணி, பூட்டும் பூட்டு, பூட்டென்னேவல்  
 பூட்டை - ஏற்றமரம், காராம்பி, செக்கு, வினைமுற்று  
 பூணல் - அணிதல், வியங்கோண் முற்று  
 பூணி - எருது, இடபவிராசி

பூனை - முல்லை நிலம், வினை முற்று  
 பூண் - ஆபரணம், பூணென்னேவல்  
 பூண்டி - ஊர், வினைமுற்று  
 பூண்டு - பூடு  
 பூததாத்திரி - பூமி  
 பூதநாதன் - சிவன்  
 பூதம் - இறந்தகாலம், உயிர், ஐம்பூதம், தாய்து, பரணிநாள், பேய்  
 பூதரம் - பொன்மலை, மலை  
 பூதலம் - பூமி  
 பூதவம் - ஆலமரம், மருதமரம்  
 பூதாரம் - பன்றி  
 பூதாரன் - அரசன்  
 பூதி - கொடுமை, பூமி, சாம்பல், செல்வம், தூர்க்கந்தம், நரகம், புலால், புழுதி, விபூதி  
 பூதியம் - உடல், பூமி  
 பூதை - அம்பு  
 பூத்தல் - உண்டாதல், பயத்தல், மலர்தல்  
 பூநாகம் - நாகப்பூச்சி  
 பூநீர் - பனிநீர்  
 பூந்துணர் - பூங்கொத்து  
 பூந்தை - ஓருர்  
 பூந்தோட்டம் - நந்தனவனம்  
 பூபதி - அரசன், ஓர் குளிகை  
 பூபன் - அரசன்  
 பூபாலர் - பூவைசியர்  
 பூபாலன் - அரசன், வேளாளன்  
 பூபாளம் - ஓரிசை  
 பூப்பகம் - பெண் குறி  
 பூப்பு - மகளிர் சூதகம்  
 பூமகள் - இலக்குமி, பூமிதேவி  
 பூமன் - செவ்வாய்  
 பூமி - பூவுலகு  
 பூமிசொமுநன் - திருமால்  
 பூமிசன் - அங்காரகன், நரகாசுரன்  
 பூமிசை நடந்தோன் - அருகன், புத்தன்  
 பூமின் - இலக்குமி, பூமிதேவி

பூரகம் - மூச்சுள்ளே வாங்கல்  
 பூரணம் - எல்லாம், நிறைவு,  
 பெருகுதல்  
 பூரணன் - அரன், அருகன்,  
 கடவுள்  
 பூரணி - இலவமரம்  
 பூரணை - சந்திரனைந்தாம்பக்கம்,  
 சாத்தாவின்றேவி  
 பூரணகேள்வன் - ஐயனார்  
 பூரம் - ஓர்நாள், ஓர்மருந்து, பூரம்  
 பூரவாகனி - சரச்சுவதி  
 பூரி - ஓரிசை, ஓரெண், கலப்பு  
 நெல், நாணி, பூரியென்னேவல்,  
 பொன், மிகுதி  
 பூரிகம் - அப்ப வர்க்கம்  
 பூரிகலியாணி - ஓரிராகம்  
 பூரிகை - அப்ப வர்க்கம், ஊதிடும்  
 பூரிகை  
 பூரிதம் - நிரம்பப்பட்டது  
 பூரித்தல் - உவத்தல், நிறைத்தல்  
 பூரிப்பு - மிகுகளிப்பு, மிகுதி  
 பூரிமாயு - ஆணரி, பழமை  
 பூரியம் - அரசிருக்கை, ஊர், மருத  
 நிலத்தார், வேந்தர் வீதி  
 பூரியர் - கீழ்மக்கள்  
 பூரு - புருவம்  
 பூருகம் - மரம்  
 பூருண்டி - மல்லிகை  
 பூருவம் - 'ஆதி, கிழக்கு, சந்திரன்  
 முன்பக்கம், பழமை, முன்பு  
 பூருவகவுளம் - ஓரிராகம்  
 பூர்த்தி - நிறைவு  
 பூலத்தி - மருதமரம்  
 பூல் - ஓர்செடி  
 பூவணம் - ஓர் சிவதலம்  
 பூவம்பன் - மன்மதன்  
 பூவரசு - ஓர் மரம்  
 பூவலயம் - பூமி  
 பூவல் - சிவப்பு, துரவு  
 பூவாளி - மன்மதன்  
 பூவை - காயாமரம், நாகண

வாய்ப்புள், பெண், வினை  
 முற்று  
 பூவைசியர் - உழவர், வேளாளர்  
 பூழான் - கவுதாரி, கானாங்கோழி  
 பூழி - குழைசேறு, சேற்றிலெழுங்  
 குமிழி, பராகம், புழுதி  
 பூழியன் - சேரன்  
 பூழில் - அகில்  
 பூழை - கோபுரவாயிற் கதவி  
 லிட்டுப் புகும்வழி  
 பூழ்தி - பராகம், புலால், புழுதி  
 பூளை - இலவம்பஞ்சு, ஏர்செடி  
 பூளை - பூளை

## பெ

பெங்கு - கள்ளிலோர்பேதம்  
 பெடம் - மிகுதி  
 பெடை - பறவைப்பெண்  
 பெட்டகம் - பெட்டி  
 பெட்டல் - ஆசைப்பெருக்கம்,  
 விரும்பல்  
 பெட்டார் - சினேகிதர்  
 பெட்டி - பேழை  
 பெட்டு - பொய்  
 பெட்டை - ஓட்டகம், கழுதை,  
 குதிரை, சிங்கம், மரையிவற்றின்  
 பெண், பறவைப்பெண்  
 பெட்டி - ஆசை  
 பெண் - பெண், விவங்கின் பெண்  
 பொது  
 பெண்டகர் - அலியர்  
 பெண்டர் - அலியர்  
 பெண்டு - பெண்மகள்  
 பெண்ணை - அனுடநாள், ஓராறு,  
 பணைமரம்  
 பெண்மரம் - புறவயிரமுள்ளமரம்  
 பெண்மை - பெண்டன்மை,  
 மாட்சிமை  
 பெதும்பை - பதினொரு வயதுப்  
 பெண், பெண்பொது

பெம்மாள் - பெருமாள்  
 பெயர் - நாமம், பெயரென்னேவல்,  
 பெருமை  
 பெயர்தல் - ஆடல், உரிஞ்சல்,  
 போகல், வேறுபடல்  
 பெயர்த்தல் - வேறுபடுத்தல்  
 பெயர்வு - பெயர்த்தல்  
 பெயலை - மழை  
 பெயல் - மழை, மழைத்துளி,  
 வியங்கோண்முற்று  
 பெய்தல் - செறித்தல், போடுதல்,  
 மழைபொழிதல், விடுதல்  
 பெய்துரை - பாயிரம்  
 பெரிது - பெரியது  
 பெருகல் - நிறைதல், மிகுதல்,  
 வியங்கோண்முற்று  
 பெருகு - தயிர், பெருதென்னேவல்  
 பெருகுதல் - நிறைதல்  
 பெருக்கம் - செல்வம், பெருகுதல்,  
 மிகுதி  
 பெருக்கல் - துடைப்பத்தாற்  
 பெருக்கல், நிறைத்தல், மிகல்,  
 வியங்கோண்முற்று  
 பெருக்கு - பெருக்கென்னேவல்,  
 வெள்ளம்  
 பெருங்கிராமம் - ஜன்னாறு குடியூர்  
 பெருங்கிழமை - முழுதுமுரிமை  
 பெருங்குருகு - சக்கரவாகப்புள்  
 பெருங்கோடணை - முரசு  
 பெருச்சாளி - பெருச்சாளி  
 பெருஞ்சொல் - பலரறிசொல்  
 பெருநாள் - இரேவதி நாள்  
 பெருநீர் - கடல்  
 பெருந்தகை - அரசன்  
 பெருந்தன்மை - மானம்  
 பெருந்திணை -  
 வருஷடைக்காமம்  
 பெருமகன் - அரசன், சிறந்தோன்  
 பெருமலை - பொன்மலை  
 பெருமா - யானை  
 பெருமாட்டி - தலைவி

பெருமாள் - அரசன், குரு  
 சிவன், சிறந்தோன்,  
 மூத்தோன், விட்டுணு  
 பெருமிதம் - களிப்பு, மிகுதி  
 பெருமீன் - யானைமீன்  
 பெருமை - பொலிவு, மாட்சிமை,  
 மிகுதி  
 பெரும்பதி - மருங்கிலூர் சூழ்பதி  
 பெரும்பறவை - எண்காற்புள்  
 பெரும்புள் - கூகை  
 பெரும்பூண் - பெரும்பதக்கம்  
 பெரும்பூழை - கதவிலிடும்வாயில்  
 பெறல் - அடைதல், கிடைத்தல்,  
 வியங்கோண்முற்று  
 பெறுவதுசொள்வோர் - கூத்தியர்  
 பெற்றம் - இடபவிராசி, எருது,  
 பகச்சாதிப்பொது, வினைமுற்று  
 பெற்றார் - தந்தை தாயார்  
 பெற்றி - குணம்  
 பெற்றிடல் - பெறுதல்

பே

பே - ஓரெழுத்து, நுரை  
 பேகம் - தவளை  
 பேகன் - கடையெழு வள்ளலி  
 லொருவன்  
 பேசி - தவளைப்பெண்  
 பேசல் - சொல்லல், வியங்கோண்  
 முற்று  
 பேச்சு - சொல், சொல்லல்  
 பேடர் - அலியர்  
 பேடாடல் - காமனாடல்  
 பேடியர் - அலியர்  
 பேடு - அலி, ஊர், மன்மதன்  
 கூத்து, பெண்  
 பேடை - பறவைப்பெண்  
 பேட்டை - நகரத்தருகுஞ் சந்தை  
 கூடலுமாகியவூர்

பேணல் - ஆசைப்பெருக்கம்,  
 ஓம்பல், கருத்து, குறித்தல்,  
 வியங்கோண்முற்று, விரும்பல்  
 பேதம் - வேற்றுமை  
 பேதி - இரதம், பேதம், பேதி  
 யென்னேவல்  
 பேது - உன்மத்தம்  
 பேதை - அறிவில்லான், ஏழு  
 வயதுப்பெண், கள், தரித்திரன்,  
 பெண், பேடி  
 பேதைமை - அறிவின்மை  
 பேதையர் - கீழ்மக்கள், தரித்திரர்,  
 பாலை நிலமகளிர்  
 பேம் - அச்சம்  
 பேயோடாடி - சிவன்  
 பேய் - பிசாசம்  
 பேய்த்தேர் - கானல்  
 பேரணிகலம் - பெரும்பதக்கம்  
 பேரறிவு - மூதறிவு  
 பேரன் - பெயரன்  
 பேராண்மை - அரியசெயல்  
 பேராந்தை - நிலாமுகிப்புள்  
 பேராண் - மிருக சீரிட நாள்  
 பேரி - பறைப்பொது, முரசு  
 பேரிகை - ஓர்வாச்சியம்  
 பேரிளம்பெண் - நாற்பது வயதுப்  
 பெண்  
 பேரின்பம் - ஆனந்தம்  
 பேர்தல் - அகலல், பெயர்தல்  
 பேர்த்தல் - பெயர்த்தல்  
 பேர்த்தி - பெயர்த்தி, வினைமுற்று  
 பேழை - பெட்டி  
 பேழ் - பெருமை  
 பேழ்வாய் - பெருவாய்  
 பேறு - இலாபம்  
 பேனம் - நுரை

## பை

பை - அழகு, ஓரெழுத்து, நிறம்,  
 பச்சை, பாம்பின்படம், பை,  
 பையென்னேவல், மந்தம்

பைங்கூழ் - நோய், பயிர்  
 பைசாசம் - பிசாசம்  
 பைஞ்ஞீலம் - மக்கூட் பரப்பு  
 பைஞ்ஞீலி - ஓரூர்  
 பைதல் - துன்பம், பையல்  
 பைதிரம் - நாடு  
 பைத்தல் - கோபம், சினக்குறிப்பு,  
 பசித்தல், பாம்பு படம் விரித்தல்  
 பைத்தியம் - ஓர் நோய்  
 பைத்து - பச்சை  
 பைமை - தவப்பெண், பச்சை  
 பைம்பொன் - பொன், மேருகிரி  
 பையுள் - சிறுமை, துன்பம், நோய்  
 பையெனல் - மந்தக்குறிப்பு  
 பைரவம் - அச்சம், பயங்கரம்  
 பைரவன் - கோத்திரபாலன்  
 பைரவி - ஓரிராகம், காளி

## பொ

பொகுட்டு - சேற்றிலெழுங்குமிழி,  
 தாமரைக்கொட்டை, மலை  
 பொக்கம் - பொய், பொலிவு,  
 மிகுதி  
 பொக்கு - குற்றம்  
 பொங்கடி - யானை  
 பொங்கர் - இலவமரம், மரக்  
 கொம்பு, மலை  
 பொங்கல் - உயர்ச்சி, பொலிதல்,  
 மிகுதி, வியங்கோண்முற்று  
 பொங்கழி - தூற்றாநெல்  
 பொசிதல் - நீர்ரும்பல்  
 பொச்சாப்பு - மறதி  
 பொச்சை - கரிகாடு, காடு, சிறு  
 மலை, மலை  
 பொடி - பராகம், புழுதி, பொடி  
 யென்னேவல்  
 பொடிதல் - கெடுதல்  
 பொடித்தல் - கெடுத்தல், புழுதி  
 யாக்கல், முளைத்தல்

பொட்டு - ஒர்புழு, தாலிப்  
 பொட்டு, தானியப் பொட்டு,  
 நெற்றித்திலகம்  
 பொதி - அம்பலம், ஓலைக்குடை,  
 கரிகாடு, பொதி, பொதியென்  
 னேவல்  
 பெர்திசோறு - கட்டுச்சோறு ---  
 பொதிதல் - மூடுதல்  
 பொதிப்போதா - பெருநாரை  
 பொதியம் - தென்மலை, வினை  
 முற்று  
 பொதியவெற்பன் - பாண்டியன்  
 பொதியில் - பொதியமலை  
 பொதிர் தல் - மிகுதல்  
 பொதிர்ப்பு - அச்சம், நடுக்கம்  
 பொது - சாதாரணம்  
 பொதுத்தல் - துளைத்தல்  
 பொதுமகள் - வேசி  
 பொதுமை - பொதுத்தன்மை  
 பொதும்பர் - மரச்செறிவு, மரப்  
 பொந்து  
 பொதுவர் - இடையர்  
 பொதுவியர் - இடைச்சியர்  
 பொதுவில் - அம்பலம்  
 பொதுளல் - தழைத்தல், நெருங்கல்,  
 வியங்கோண்முற்று  
 பொந்து - மரப்பொந்து  
 பொம்மல் - சோறு, பொலிவு,  
 மிகுதி  
 பொம்மெனல் -  
 அணுகரணவோசை  
 பொய் - பொய், பொய்யென்  
 னேவல், மரப்பொந்து  
 பொய்கை - குளம், கோட்டான்  
 பொய்தல் - தோழி, மகளிர்  
 கூட்டம், மகளிர் விளையாட்டு  
 பொய்த்தல் - பொய் சொல்லல்  
 பொய்யன் - பொய்சொல்லு  
 வோன்  
 பொரி - கரிக்காடு, பொரி, பொரி  
 யென்னேவல்  
 பொரிதல் - பொரியாதல்

பொரித்தல் - பொறிக்கறி,  
 பொரியச் செய்தல்  
 பொரியல் - பொரிக்கறி, பொரி  
 தல், வியங்கோண்முற்று  
 பொருகளம் - போர்க்களம்  
 பொருகு - சோறு  
 பொருக்கு - சிக்கிரத்தின் குறிப்பு  
 பொருக்குமண்  
 பொருக்கெனல் - சிக்கிரக்குறிப்பு,  
 சிக்கிரம்  
 பொருட்செல்வி - இலக்குமி  
 பொருட்டு - காரணம்  
 பொருட்பெண்டிர் - வேசிகள்  
 பொருணி - கள்  
 பொருதல் - ஒப்புதல், போர்  
 செய்தல், வியங்கோண்முற்று  
 பொருத்தம் - பொருத்தல், வினை  
 முற்று  
 பொருத்தல் - பொருத்துதல்,  
 மூட்டல், வியங்கோண்முற்று  
 பொருத்து - சந்து, பொருத்தென்  
 னேவல்  
 பொருத்துதல் - அமைத்தல்,  
 மூட்டுதல்  
 பொருநர் - படைவீரர்  
 பொருநன் - அரசன், குறிஞ்சி  
 நிலத் தலைவன், திண்ணையன்,  
 நாடகன், படைத்தலைவன்,  
 படைவீரன்  
 பொருநை - ஓராறு, வினைமுற்று  
 பொருநைத்துறைவன் - சேரன்  
 பொருந்தம் - பொருநையாறு,  
 வினைமுற்று  
 பொருந்தர் - வேதகாரர்  
 பொருந்தலர் - பகைவர்  
 பொருந்தல் - அடுத்தல், அமை  
 தல், கலத்தல், வியங்கோண்  
 முற்று  
 பொருந்தாமை - வெறுப்பு  
 பொருபுவி - பாலைநிலம்  
 பொருப்பன் - குறிஞ்சிநிலத்  
 தலைவன்



பொருப்பு - கொல்லிமலை, மலை  
பொருமல் - அழுதல், வியங்  
கோண்முற்று

பொருவ - உவமைச்சொல்,  
வினையெச்சம்

பொருவு - உவமை, பொருவென்  
னேவல்

பொருவுதல் - உவமை, ஒப்பல்

பொருள் - சொற்பொருள்,  
தலைமை, பணம், பலபண்டம்,  
பிள்ளை, பொன், வாய்மை

பொலங்கலம் - ஆபரணம்

பொலம் - அழகு, பொன்

பொலன் - பொலம், பொன்மை  
நிறம்

பொலி - தூற்றாநெல், பொலி  
யென்னேவல்

பொலிசை - இலாபம்

பொலிதல் - எழுச்சி, மிகுதி

பொலிவு - பொலிதல்

பொல்லம் - கைத்தல்

பொல்லர் - சக்கிலியர், செம்மார்,  
தையற்காரர்

பொல்லாங்கு - ஈனம், மறதி

பொல்லு - பதர்

பொழிதல் - ஈதல், மழைபெய்தல்

பொழிப்புத்திரட்டல் -

பொழிப்புரையுரைத்தல்

பொழிப்புரை - ஒவ்வொரு

சொற்பயனுரையாமற்

செய்யுட் பொருளைத்

தொகுத்துரைத்தல்

பொழில் - உலகப்பொது சோலை,  
நாடு, பூந்தோட்டம், பூமி,  
பெருமை

பொழுது - காலம்

பொழுதுபோக்கல் - பொழுது  
கழித்து விளையாடல்

பொள்ளல் - அப்பவாக்கம்,  
பொள்ளிதல், மரப்பொந்து,  
வியங்கோண்முற்று

பொள்ளெனல் - அனுகரண  
வோசை, சீக்கிரக்குறிப்பு,  
சீக்கிரம்

பொறி - அடையாளம், அறிவு,  
இலக்குமி, எழுத்து, ஐம்பொறி,  
செல்வம், தேமல், தோணி,  
புள்ளி, பொலிவு, பொறியென்  
னேவல், மதிலுறுப்பு முத்திரை,  
விரலிறை

பொறித்தல் - எழுதல், சித்திர  
மெழுதல்

பொறியிலார் - கீழ்மக்கள்

பொறுக்கல் - பொறுக்குதல்,  
வியங்கோண்முற்று

பொறுத்தல் - சுமத்தல்

பொறுப்பு - பொறுத்தல்

பொறுமை - பொறை

பொறை - சலதாரை முதலிய  
வடைக்குங்கல், சுமை, பாரம்,  
பூமி, பொறுமை, மலை, வினை  
முற்று

பொறையன் - சேரன், தருமராசன்  
பொறையிலார் - வேடர்

பொற்பு - அழகு, ஒப்பனை,  
பொலிவு, மிகுதி

பொற்புறுத்தல் - அலங்கரித்தல்

பொற்றை - சிறுதூறு, சிறுமலை,  
மலை

பொன் - அழகு, இலக்குமி,  
பஞ்சலோகப்பொது, பொலிவு,  
பொன், வியாழம்

பொன்செய்கொல்லர் - தட்டார்

பொன்வாய்ப்புள் - சிச்சிலிக்குருவி

பொன்விளைமாக்கள் - தட்டார்

பொன்றல் - சாதல், வியங்கோண்  
முற்று

பொன்னகர் - தேவலோகம்

பொன்னகர்க்கிறைவன் -

இந்திரன்

பொன்னவன் - இரணியன்,  
பொன்னவன்

வியாழம்

பொன்னி - காவோரி

பொன்னித்துறைவன் - சோழன்  
பொன்னுலகு - தேவலோகம்  
பொன்னெயிற்கோன் - அருகன்

### போ

போ - அசைநிலை (உ-ம்: எரியினன்ன செந்தலையன்றில் பிரியின் வாழாதென்போ), ஓரெழுத்து, போவென்னேவல்  
போகடல் - போகவிடல்  
போகபூமி - தேவலோகம், விளை நிலம்  
போகம் - அனுபோகம், செல்வம், பாம்பினுடல், விளைவு, விளை முற்று  
போகல் - உணர்ச்சி, செல்லல், நீளம், வியங்கோண்முற்று  
போகி - இந்திரன், பாம்பு, போகி யென்னேவல், வினையெச்சம்  
போகிழ் - கொப்பூழ், பறவை, பூவரும்பு  
போக்கல் - செலுத்தல், வியங் கோண்முற்று  
போக்கு - போகுதல், போக்கென் னேவல், வழி  
போசனம் - உணவு, புசித்தல்  
போசன் - ஓரசசன், செல்வன்  
போடகம் - ஓர்நோய்  
போடம் - ஓர் தேசம், விளை முற்று  
போடல் - எறிதல், வியங்கோண் முற்று, வைத்தல்  
போதகம் - இளமை, சிங்கக்குட்டி, புலிக்குட்டி, மரக்கன்று, யானை, யானைக்கன்று  
போதம் - அறிவு, பரணிநாள், மரக்கலம், விளைமுற்று  
போதரல் - கொடுபோதல், கொடு வரல், வியங்கோண்முற்று

போதரவிடல் - உயிர்த்தல்  
போதல் - அகலல், நீளல், போகல், வரல், வியங்கோண்முற்று  
போதன் - அருகன், பிரமன்  
போதா - பெருநாரை, வினை முற்று, வினையெச்சம்  
போதி - அரசமரம், போதியென் னேவல், மலை, விளைமுற்று  
போதிகை - குறுந்தறி  
போதிவேந்தன் - புத்தன், மலை யரசன்  
போது - காலம், பூ, பூமலரும் பருவத்தரும்பு, போதென்னே வல், விளைமுற்று  
போதை - மூதறிவு, விளைமுற்று  
போத்திரி - பன்றி  
போத்து - எருமை, காட்டுப்பசு, பசு, புலி, புல்வாய், பூனை, மயில், மரையிவற்றினாண், செம்போத்து, நீர்ச்சாதி யினாண், மரக்கன்று, விலங்கின் படுக்கை  
போந்தின்றாரோன் - சேரன்  
போந்து - அனுடநாள், பனை மரம், வினையெச்சம்  
போந்தை - அனுடநாள், இளம் பனை, பனை, விளைமுற்று  
போம் - அசைச்சொல், அச்சம், பெயரெச்சம், விளைமுற்று  
போருடன்றல் - போரிடல்  
போரேறு - செவ்வாய்  
போர் - சதையநாள், நெற்போர், பொருதல், போரென்னேவல்  
போர்த்தல் - மூடுதல்  
போர்ப்பு - போர்த்தல்  
போர்வை - தோல், மூடுதல்  
போல - உவமைச்சொல், விளை யெச்சம்  
போலல் - உவமை, வியங்கோண் முற்று

போலி - ஒன்றுபோலொன்றிருத்தல்

போலும் - இசைநிறையசைச் சொல் (உ-ம்: வடுவென்ற கண்ணாய் வருந்தினை போலும்), பெயரெச்சம், வினைமுற்று

போல் - உவமை, பதர், போலென்னேவல், மூங்கில்

போழ்தல் - பிளத்தல்

போழ்து - காலம், வினைமுற்று

போழ்முகம் - பன்றி

போளி - அப்ப வர்க்கம்

போற்றல் - பாதுகாத்தல், புகழ்தல், வணங்கல், வியங்கோண்முற்று

போற்றார் - பகைவர்

போனகம் - சோறு

### பெள

பெளஞ்சு - சேனை

பெளடம் - தைமாதம்

பெளடிகம் - அட்டாதச புராணத்தொன்று, முதல்வேதம்

பெளடியம் - அட்டாதச புராணத்தொன்று

பெளண்டிரம் - ஓர் தேயம்

பெளத்தம் - புத்தமதம்

பெளத்திரன் - பெயரன்

பெளத்திரி - பெயர்த்தி

பெளத்தர் - புத்தர்

பெளமன் - செவ்வாய்

பெளரணை - பூரணை, மரக்கன்று

பெளரவர் - குருகுலவேந்தர்

பெளர்ணிமி - பூரணை

பெளவம் - கடல், நீர்க்குமிழி, நுரை, பூரணை

### ம

மக - இளமை, மகன்

மகநீ - பெண்

மகதம் - ஓர் தேசம், பதினெண் பாடையிலொன்று

மகமுறை - யாகக்கிரமம், விருந்து

மகம் - ஓர்நாள், யாகம்

மகரகேதனன் - மன்மதன்

மகரந்தம் - கள், தேன், பூந்தாது

மகரம் - ஒரு நிதானம், ஓரிராசி, ஓரெழுத்து, சுறாமீன், பூந்தாது முதலை

மகரயாழ் - நால் வகையாழி லொன்று

மகராலயம் - கடல்

மகரிகை - தோரணம்

மகவான் - இந்திரன்

மகவு - குரங்காதி கோட்டில் வாழ் விலங்கின் பிள்ளை, குழந்தை, மகன்

மகள் - பெண்

மகன் - ஆண்மகன், பிள்ளை

மகாகர்வம் - பத்திலட்சம் கோடி

மகாகிதி - கோடி கோடாகோடி

மகாகோணி - இலட்சங் கோடாகோடி

மகாசகை - வாடாப்பூவுள மரு தோன்றிமரம்

மகாசங்கம் - ஆயிரங்கோடாகோடி

மகாசேனன் - முருகன்

மகாசோபம் - நூறுகோடி கோடாகோடி

மகாநசம் - மடைப்பள்ளி

மகாபதுமம் - பத்துக்கோடாகோடி

மகாபதுமன் -

அட்டநாகத்தொன்று மகாமேரு - பொன்மலை

மகாயுகம் - நாலாயுகங்கூடின  
 நாற்பத்துமூன்றிலட்சத்திருபதி  
 னாயிரம் வருடம்  
 மகாரண்ணியம் - பெருங்காடு  
 மகாரதன் - பதினோராயிரந்தேர்க்  
 காரரோடு பொருதுவோன்  
 மகாராசன் - குபேரன், யானை  
 கூட்டி வாழ்பவன்  
 மகாராட்டிரம் - ஓர் தேயம், ஓர்  
 பாடை  
 மகார் - சூழவிப்பன்மை  
 மகாலோகம் -  
 மேலேமுலகிலொன்று  
 மகி - பூமி  
 மகிடம் எருமை  
 மகிடற்செற்றாள் - காளி, தூர்க்கை  
 மகிமா - மகத்துவம்  
 மகிமை - பெருமை  
 மகிழ் - மகிழ்மரம், மகிழென்  
 னைவல்  
 மகிழ்ச்சி - இன்பம், களிப்பு  
 மகிழ்தல் - களித்தல்  
 மகிழ்நன் - புருடன், மருதநிலத்  
 தலைவன்  
 மகிழ்வு - இன்பம், களிப்பு  
 மகித்திரம் - மலை  
 மகுடம் - முடி, முடியுறுப்பு  
 மகுடராமக்கிரியம் - ஓர்பண்  
 மகேசன் - சிவன்  
 மகேச்சுவரன் - சிவன்  
 மகேச்சுவரி - பார்வதி  
 மகேந்திரசாலம் - வானிலற்புதங்  
 காட்டும்வித்தை  
 மகேந்திரம் - ஓர் மலை  
 மகேந்திரன் - இந்திரன்  
 மகோததி - உடல்  
 மகோதரம் - ஓர் நோய்  
 மகோதரன் - இராவணன் மந்திரி  
 மக்கள் - மனிதர்  
 மங்கலப்பாடகர் - கூடிசைமாக்கள்  
 மங்கலம் - தருமம், பொலிவு,  
 விவாகம்

மங்கலன் - செவ்வாய், நாவிதன்  
 மங்கலி - சிற்பத்தொழிலோர்,  
 மாதுக்குஞ் செக்கானுக்கும்  
 பிறந்து மயிர்களைவோன்  
 மங்கல் - கெடுதல், வியங்கோண்  
 முற்று  
 மங்களகவுசிகம் - ஓரிராகம்  
 மங்களம் - வாழ்த்து  
 மங்குதல் - கெடுதல்  
 மங்குல் - ஆகாயம், இரவு, மேகம்  
 மங்கை - பதின்முன்று வயதுப்  
 பெண், பெண், வினைமுற்று  
 மங்கைபாகன் - சிவன்  
 மசகம் - கொசுரு  
 மச்சம் - அட்டாதச புராணத்  
 தொன்று, ஓர்தேசம், மச்சம்,  
 மீனவிராசி, மீன்  
 மச்சிகை - மோர்  
 மச்சு - குற்றம், மேனிலை  
 மஞ்சம் - கட்டில்  
 மஞ்சரி - ஓர் பிரபந்தம், தளிர், பூங்  
 கொத்து, பூத்திரள், பூமாலை  
 மஞ்சனம் - குளித்தல், நீரின்  
 முழுசுல்  
 மஞ்சாடி - ஓர் மரம், வயிர  
 நிறுக்கு நிறை  
 மஞ்சாளி - வயிர நிறுக்கு நிறை  
 மஞ்சிகம் - காளிக்கொடி, பெட்டி  
 மஞ்சிகன் - நாவிதன்  
 மஞ்சிகை - காதணி, குண்டலம்,  
 தாளிக்கொடி, பேழை  
 மஞ்சில் - பழையவரம்பின் வழி  
 மஞ்சு - அழகு, ஆபரணம்,  
 இளமை, கட்டில், பனி, முகடு,  
 மேகம், யானைமுதுகு, வலி  
 மஞ்சகம் - கொக்கு  
 மஞ்சளம் - அழகு  
 மஞ்சுடை - பேழை  
 மஞ்சூரம் - கடலை  
 மஞ்சை - மயில்  
 மஞ்சைஞ்சூர்தி - குமரன்

மடக்கு - ஓர் சித்திரக்கவி, ஓர் பத்திரம், மடக்கென்னேவல்  
 மடங்கல் - இடி, ஊழித்தி, காலன், சிங்கம், நோய், மீளல், முடங்கல், யுகமுடிவு, வியங்கோண்முற்று  
 மடங்கற்கொடியோன் - வீமன்  
 மடங்கு - அளவு, மடங்கென் னேவல், வியாதி  
 மடந்தை - பத்தொன்பது வயதுப் பெண், பெண்  
 மடப்பம் - ஐஞ்ஞாறு கிராமத் துக்குத் தலைக்கிராமம்  
 மடமை - அறிவின்மை  
 மடம் - அறிவின்மை, சந்திரம், முனிவர்வாசம்  
 மடலூர்தல் - தலைவன் காமத் தாற்றானாகிப்பனை மடலாற் செய்யும் பரிமேலூர்தல்  
 மடல் - ஈந்தில் ஏற்றமடல், ஓர் பிர பந்தம், கழுகு, தாழை, தெங்கு, பனை வாழையிவற்றிற்குரிய வேடு, பூவிதழ், வியங்கோண் முற்று  
 மடவரல் - பெண்  
 மடவாள் - பெண்  
 மடவை - ஓர் மீன், கடவுமரம், வினைமுற்று  
 மடன் - அறிவிலான், உன்மத்தம்  
 மடி - கேடு, சீலை, சோம்பல், தாழை, நோய், பொய், மடி யென்னேவல், முலைமேற்றிரள், வயிறு  
 மடிதல் - கெடுதல், சாதல், மடிதல்  
 மடித்தல் - மடிக்குதல்  
 மடிமை - சோம்பு  
 மடிவு - சாவு  
 மடு - ஆற்றினுட்பள்ளம், குளம், மடுவென்னேவல்  
 மடுத்தல் - பருகல், வாய் முதலி யவற்றான் மடுத்தல்  
 மடை - ஆபரணக் கடைப்பூட்டு,

சோறு, துவாரம், நீர்ப்பாயு மடை, வினைமுற்று  
 மடையர் - சமையற்காரர்  
 மடகல் - அழுக்கேறல், ஒளி மழுங்கல், வியங்கோண்முற்று  
 மட்டத்துருத்தி - ஓர் விசிறி  
 மட்டம் - அளவு, கேடகம்  
 மட்டாயுதம் - வாள்  
 மட்டி - படைக்கலம், மட்டியென் னேவல்  
 மட்டித்தல் - மண்டலித்தல்  
 மட்டியம் - ஓர் தாளம்  
 மட்டு - அவதி, அளவு, கள்  
 மட்டை - உடற்குறை, கழுகு, தெங்கு, பனை யிவற்றின் மட்டை  
 மட்பகைஞன் - குயவன்  
 மணங்கல் - பாணை  
 மணங்கு - ஆட்டுக்குட்டி, ஓர் நிறை  
 மணத்தல் - கமழ்தல், கூடல், வாசனை விடுதல், வேட்டல்  
 மணமகள் - மனைவி  
 மணமகன் - புருடன்  
 மணம் - கலியாணம், வாசனை  
 மணவாட்டி - மனைவி  
 மணவாளன் - புருடன்  
 மணவை - அடுப்பு, வினைமுற்று  
 மணாளன் - ஆண்மகன்  
 மணி - அழகு, ஓசை, கறுப்பு, நவமணிப்பொது, மணிப்பொது முத்து  
 மணிமலை - பொன்மலை  
 மணிவடம் - பாதசாலம், வீரக்கழல்  
 மனை - ஓராசனம்  
 மண் - ஒப்பனை, சுட்டசாந்து, பூமி, மண்ணென்னேவல், மலை, மாட்சிமை, முழுவின் மார்ச்சனை  
 மண்கணை - குடமுழவு, வாச்சியம்

மண்டகம் - சருக்கரை போடாத  
 கோதுமைப்பூரி  
 மண்டம் - தயிரேடு  
 மண்டர் - படைவீரர்  
 மண்டலம் - நாடு, பூமி, வட்டம்  
 மண்டலி - ஓர்வகைப் பாம்பு,  
 கூட்டம், நாய், பூமி, பூனை  
 மண்டலீகர் - அரசர்  
 மண்டலேச்சுவரன் - நாற்பதின்  
 காதமுள்ளதேயமாயினும்  
 நூறாயிரங் கிராமமாயினும்  
 புரக்குமரசன், மற்றொருவரைப்  
 பணியாதுலகாள்வோன்  
 மண்டல் - நெருங்கல், மிசல், வியங்  
 கோண்முற்று  
 மண்டிகை - அப்ப வர்க்கம்  
 மண்டிலம் - குதிரை, கூத்து, நாடு,  
 போர், வட்டமாயோடல்  
 மண்டுதல் - நெருங்கல்  
 மண்டுகம் - தவளை  
 மண்டை - இரப்போர்கலம், தலை  
 யோடு, வினைமுற்று  
 மண்டோதரி - இராவணன்  
 மனைவி  
 மண்ணம் - சுட்டசாந்து  
 மண்ணரிநார் - குயவர் மண்ணரி  
 நார்  
 மண்ணரியான் - குயவன்  
 மண்ணல் - அலங்கரித்தல்,  
 கழுவல், வியங்கோண்முற்று  
 மண்ணவர் - மனிதர்  
 மண்ணிலம் - பூமி  
 மண்ணீடு - திண்ணை, மாடம்  
 மண்ணீட்டாளர் - சிற்பாசாரியர்  
 மண்ணுடையான் - குயவன்  
 மண்ணுலகு - பூமி  
 மண்ணை - அறிவில்லான்,  
 இளமை, பிசாசம், வினைமுற்று  
 மண்ணோர் - மனிதர்  
 மண்பொதுத்தந்தை - பிரமன்  
 மண்மகன் புதல்வர் - வேளாளர்  
 மண்மக்கள் - சூத்திரர்

மதகயம் - யானை  
 மதகரி - ஆண்யானை  
 மதகு - நீரோடி  
 மதங்கம் - ஓர் மலை  
 மதங்கர் - ஓரிருடி, பாணர்  
 மதங்கி - காளி, பதினாறுவயதுப்  
 பெண், பாடுவாள்  
 மதத்தல் - கொழுத்தல்  
 மதமத்தகம் - கஞ்சா  
 மதமொய் - யானை  
 மதம் - கருத்து, சமயமதம்,  
 சம்மதம், செருக்கு, யானை  
 மதம், வலி  
 மதர் - களிப்பு, மதரென்னேவல்,  
 மிகுதி  
 மதர்த்தல் - களித்தல்  
 மதர்ப்பு - மதர்வு  
 மதர்வு - களிப்பு, மிகுதி  
 மதலிகை - ஆபரணத்துடக்கு  
 வடிவு தூக்கம்  
 மதலை - கொடுங்கை, கொன்றை  
 மரம், தூண், மகன், மரக்கலம்  
 மதனம் - கடைதல், காமம்,  
 மெளனம்  
 மதன் - அழகு, கலக்கம், காமன்,  
 மாட்சிமை, வலி, வளமை  
 மதாணி - ஆபரணம், பெரும்  
 பதக்கம்  
 மதாவளம் - யானை  
 மதி - அறிவு, கற்கடகவிராசி,  
 சந்திரன், நிதானம், மதியென்  
 னேவல், மாதம், முன்னிலை  
 யசைச்சொல் (உ-ம்: சென்மதி  
 பெரும)  
 மதிகம் - மோர்  
 மதிதிசை - வடக்கு  
 மதித்தல் - கடைதல், மதத்தல்,  
 வரையறுத்தல்  
 மதிநாள் - மிருகசிரிடம்  
 மதிப்பகை - இராகு, கேது  
 மதிமகன் - புதன்  
 மதியம் - சந்திரன், வினைமுற்று

மதியுணி - இராகு  
 மது - இருப்பைப் பூத்திராவகம்,  
 ஓரரக்கன், கள், சித்திரைமாதம்,  
 தேன், மகரந்தம், வசந்தகாலம்  
 மதுகம் - அதிமதுரம், எட்டி, தரா,  
 தித்திப்பு  
 மதுகரம் - ஆண்வண்டு, கள்,  
 வண்டு  
 மதுகை - வலி  
 மதுசகன் - மன்மதன்  
 மதுசூதனன் - திருமால்  
 மதுபதி - காளி  
 மதுபம் - வண்டு  
 மதுரசம் - முந்திரிகை  
 மதுரம் - ஓர்கவி, சமணிகை, செஞ்  
 சந்தனம், தித்திப்பு, முந்திரிகை  
 மதுரை - ஓர் நகர், கள்  
 மதுவம் - கள்  
 மதுகம் - இருப்பை, வண்டு  
 மத்தகம் - தலை, நுதல், பொல்லா  
 நிலம்  
 மத்தம் - உன்மத்தம், ஊமத்தை,  
 களிப்பு, மத்து  
 மத்தவாரணம் - அர்த்த சந்திர  
 வடிவுள்ள தலையணை, மத  
 யானை  
 மத்திகை - குதிரைச்சம்மட்டி,  
 விளக்குத்தண்டு  
 மத்திமம் - இடை, சமணிகை, நடு,  
 மத்திமன் - சாமானியன், நடு  
 வளவன்  
 மத்தியமம் - நடு, நடுவிரல்  
 மத்தியமாவதி - ஓரிசை  
 மத்தியம் - இடை, கள், நடு  
 மத்திய விருத்தம் - உந்தி  
 மத்தியானம் - உச்சிப்பொழுது  
 மத்தியை - காமமு நாணமுஞ்  
 சமமாகவுள்ளவன்  
 மத்திரிப்பு - சினம்  
 மத்து - தயிர் முதலிய கடையுமத்து  
 மத்துமலை - மந்தரமலை  
 மத்துவம் - மத்துவமதம்

மந்தமா - யானை  
 மந்தம் - அற்பம், ஓர்நோய்,  
 கூர்மையின்மை, சோம்பல்,  
 மத்து, மெல்லெனல்  
 மந்தரம் - அட்டகிரியிலொன்று,  
 தேவலோகம், மந்தவிசை  
 மந்தரை - கூனி, விரோசனன்  
 மகள்  
 மந்தனம் - யானை முகபடாம்  
 மந்தனி - தயிர்கடை தாழி  
 மந்தம் - கூர்மையில்லான், சனி  
 மந்தாகினி - அறுபதாண்டுள்ள  
 வள், கங்கை  
 மந்தாரம் - ஐந்தருவிலொன்று,  
 செம்பரத்தை  
 மந்தானம் - மத்து  
 மந்தி - கருங்குரங்கின்பெண்,  
 பெண் குரங்கு, பெண்முக  
 மந்தியென்னேவல் - வண்டு  
 மந்தித்தல் - மந்தப்படல்  
 மந்திரம் - அரசன்மனை,  
 ஆலோசனை, எண்ணல்,  
 ஓர்தேயம், குதிரைப் பந்தி,  
 தேவர் கோயில், நாப்புடைப்  
 பெயராதுச்சரித்தல், வீடு  
 மந்திரி - குபேரன், சுக்கிரன்,  
 தந்திரி, புதன், மந்திரியென்  
 னேவல், வருங்காரியஞ்சொல்  
 வோன், வியாழம்  
 மந்திரித்தல் - மந்திரம்பண்ணல்  
 மந்துரம் - குதிரைப்பந்தி  
 மந்தோதரி - மண்டோதரி  
 மம்மர் - துன்பம், மயக்கம்  
 மயக்கம் - உன்மத்தம்  
 மயக்கு - மயக்கம், மயக்கென்  
 னேவல், வியங்கோண்முற்று  
 மயங்கல் - மயங்குதல், வியங்  
 கோண்முற்று  
 மயம் - அழகு, ஓட்டை  
 மயர்வு - மயக்கம்  
 மயல் - உன்மத்தம், செத்தை,  
 பிசாசும், மயக்கம்

மயன் - அரக்கர்தச்சன், கின்னரம்,  
 தச்சன், வினைஞன்  
 மயானம் - சுடுகாடு  
 மயிடம் - எருமை  
 மயிடற்செற்றாள் - காளி, தூர்க்கை  
 மயிரகம் - மயிர்ச்சீலை  
 மயிரொழுங்கு - மயிர்க்குழற்றி  
 மயிர் - உரோமம்  
 மயிர்வாரி - சீப்பு  
 மயிர்வினை - சுத்திரிகை  
 மயிர்வினைஞன் - நாவிதன்  
 மயிலை - இருவாட்சி, ஓர் நகர்,  
 மீனவிராசி, மீன்  
 மயில் - மயில்  
 மயூரம் - மயில்  
 மரகதம் - பச்சை, பச்சைமணி  
 மரகதவல்லி - தருமதேவதை,  
 பார்வதி  
 மரகதன் - குபேரன்  
 மரக்கலம் - சுப்பல்  
 மரக்கலன் - மீகாமம்  
 மரக்கா - நந்தனவனம்  
 மரக்கால் - உப்பளம், சோதிநாள்,  
 தூர்க்கைக்கூத்து, முகந்தளக்  
 குங்கருவியிலொன்று விட்டுணு  
 கூத்து  
 மரக்கோல் - மொட்டம்பு  
 மரச்செறிவு - சோலை, மரப்  
 பொது  
 மரணம் - சாவு  
 மரணை - சாதல்  
 மரபு - குணம், கிழமை, முறைமை  
 மரம் - விருக்கம்  
 மரல் - அரலை  
 மரவட்டம் - நெடும்பரிசை  
 மரவம் - குங்குமமரம்  
 மரவினையாளர் - தச்சர்  
 மரவாரி - நார்ச்சீலை  
 மரவை - மரச்செப்பு  
 மரா - வெண் கடம்பு  
 மராட்டம் - பதினெண் பாடையி  
 லொன்று மகாராட்டிர தேயம்

மராட்டம் - இடம், புறமயிர்,  
 பெண் மயிர்  
 மராமரம் - அரசமரம், ஆச்சா  
 மரம், கடப்பமரம்  
 மராம் - கடம்பு, வெண் கடம்பு  
 மராளம் - அன்னம், பாம்பு,  
 மாதனை  
 மரிசம் - மிளகு  
 மரிசி - புதுவரம்புவழி  
 மரித்தல் - சாதல்  
 மரியாதம் - நீதி  
 மரியாதை - அமைவித்த நிச்சயம்,  
 கடற்கரை, வரம்பு  
 மரிசம் - மிளகு  
 மரிசி - கிரணம், சத்தவிருடி  
 களிலொருவர்  
 மரிசிகம் - கானல்  
 மரிசிகை - கானல்  
 மரு - ஒரு பரிமளப்புதல், மரு  
 வென்னேவல், வாசனை  
 மருகன் - மருமகன்  
 மருகி - மருமகன்  
 மருகு - மகரவாழை  
 மருங்கு - இடை, பக்கம்  
 மருங்குல் - இடை, பக்கம்  
 மருட்சி - அறிவின்மை, மயக்கம்  
 மருட்டம் - கள், வினைமுற்று  
 மருட்டல் - மயங்குவித்தல், வியங்  
 கோண்முற்று  
 மருண்மா - யானை  
 மருதம் - ஓர்மரம், மருதநிலத்தி  
 ராகம், மருதநிலம், வயல்  
 மருதவேந்தன் - இந்திரன்  
 மருது - மருதமரம்  
 மருத்து - காற்று  
 மருத்துவர் - அச்சவினி தேவதை  
 கள், வைத்தியர்  
 மருத்துவனாள் - அச்சவினிநாள்  
 மருத்துவன் - இந்திரன், வைத்தியன்  
 மருந்தம் - நஞ்சு  
 மருந்து - அமுதம், மருந்து



மருப்பு - இஞ்சி, விலங்கின் கொம்பு  
 மருமம் - மாப்பு  
 மருமராஞ்சம் - அசையுஞ் சீலையானுமிலையானு மெழுமொலி  
 மருமகன் - மருகன்  
 மருமான் - மகன், மருமகன், வழித் தோன்றல்  
 மருதவலர் - பகைவர்  
 மருவல் - கிட்டல், வியங்கோண் முற்று  
 மருவுதல் - கிட்டல்  
 மருளல் - அஞ்சல், எழுத்திலா வோசை, பேசுலாலெழுமொலி, மயங்கல், வியங்கோண்முற்று  
 மருளிந்தராகம் - ஓர்பண்  
 மருள் - உவமையுருபு, உன்மத்தம், பிசாசம், மருளென்னேவல்  
 மரை - ஓர்மிருகம், தவளை, தாமரை  
 மரைநீகம் - தவளை  
 மர்க்கடம் - குரங்கு  
 மலகரி - ஓரிராகம்  
 மலங்கல் - அசைதல், குளம், வியங் கோண்முற்று  
 மலங்கு - ஓர்மீன், மலங்கென் னேவல்  
 மலம் - அழுக்கு  
 மலயக்கால் - தென்றல்  
 மலயகம் - சந்தனம், தென்றல்  
 மலயம் - பொதியமலை  
 மலரோன் - பிரமன்  
 மலர் - பூமலர், மலரென்னேவல்  
 மலர்ச்சி - எழுதல், களிப்பு, பொழிவு  
 மலர்தல் - எதிர்த்தல், தோன்றல், நிறைதல், விரிதல்  
 மலர்த்திரள் - பூங்கொத்து  
 மலர்த்தேன் - பூந்தாது  
 மலாடு - மலைநாடு  
 மலாவகம் - பிண்ணாக்கு

மலிதல் - நிறைதல், பெருகல்  
 மலினமுகன் - இறந்தோன், தீக்கடவுள், தீயோன், முசு, வண்டு  
 மலினம் - கருமை, மாசு  
 மலீமசம் - மாசு  
 மலை - உவமை, மலை, மலை யென்னேவல்  
 மலைச்சார்பு - குறிஞ்சிநிலம்  
 மலைதல் - அணிதல், எதிர்த்தல், பொருதல், மறுத்தல்  
 மலைநாடன் - சேரன்  
 மலைப்பச்சை - குளவி  
 மலைப்பாறை - மலைப்பக்கம்  
 மலைப்பு - கூத்தின் விகற்பம், போர், மலைவு  
 மலைமகள் - பார்வதி  
 மலைமடந்தை - பார்வதி  
 மலையமான் - சேரன்  
 மலையம் - குறிஞ்சியாழ்த்திறம், மலையினுச்சி, வினைமுற்று  
 மலையன் - கடையெழுவள்ளலி லொருவன், குறிஞ்சிநிலத்தலை வன், சேரன், வினைமுற்று  
 மலையாரம் - சந்தனம்  
 மலைவு - உவமை, போர், மயக்கம், மாறுபாடு  
 மல் - கூத்தின் விகற்பம், திருமால் கூத்து வலி, வளமை  
 மல்கல் - நிறைதல், பெருகல், வியங்கோண்முற்று  
 மல்லம் - தட்டம்  
 மல்லரி - பம்பை மேளம்  
 மல்லல் - மிகுதி, வலி, வளமை  
 மல்லன் - ஓரரசன், வலியோன்  
 மல்லாரி - பம்பை மேளம்  
 மல்லிகை - இரப்போர்கலம், ஓர் பூஞ்செடி, விளக்குத்தண்டு  
 மல்லை - இரப்போர்கலம், வட்டம்  
 மழலை - நிரம்பா மெல்லியசொல்  
 மழவன் - கட்டிளமையோன்

மழவு - இளமை, குழந்தை  
 மழித்தல் - மொட்டையாக்கல்  
 மழு - எரியிரும்பு, பரசாயுதம்  
 மழுங்கல் - பொலிவழித்தல்,  
 வியங்கோண்முற்று  
 மழுவாளி - சிவன்  
 மழை - குளிர்ச்சி, நீர், மேகம்  
 மழைக்கோள் - சுக்கிரன்  
 மளமளெனல் - ஈரடுக்கொலிக்  
 குறிப்பு  
 மள்ளம் - வலி  
 மள்ளர் - உழவர், குறிஞ்சி நில  
 மாக்கள், திண்ணியர், படை  
 வீரர்  
 மள்ளல் - வலி  
 மறத்தல் - பொச்சாப்பு  
 மறத்தியர் - பாலை நிலப்பெண்கள்  
 மறப்பு - மறதி  
 மறப்புலி - சிங்கம்  
 மறமலி - யானை  
 மறம் - கொலை, கோபம், சினம்,  
 நமன், பாவம், பிணக்கு, வலி,  
 வீரம்  
 மறலி - நமன், மயக்கம்  
 மறல் - எழுச்சி, ஓர்சுத்து, காலன்,  
 குற்றம், சாதல், தரித்திரம்,  
 நமன், பகை, பிணக்கு, போர்,  
 மயக்கம், மறதி, விங்கோண்  
 முற்று  
 மறவர் - படைவீரர், பாலை  
 நிலமாக்கள், வேடர்  
 மறவி - ஈனம், கள், மறதி  
 மறி - அளுங்கு, ஆடு, குதிரை  
 மானிவற்றின் குட்டி, மறியென்  
 னேவல், மான், மேடவிராசி  
 மறிதல் - மடங்கல்  
 மறிதரல் - தடுத்தல்  
 மறித்தல் - மீளல்  
 மறு - குற்றம், மறுவென்னேவல்,  
 மாசு  
 மறுகல் - சுழலல், வியங்கோண்  
 முற்று

மறுகு - குறுந்தெரு, நெடுந்தெரு,  
 மறுகென்னேவல்  
 மறுத்தல் - கொடாமை, நீக்கல்,  
 வெட்கம்  
 மறுமை - வருபிறப்பு  
 மறுவல் - சுத்தாரிமிருகம்  
 மறுவி - சுத்தாரிமிருகம்  
 மறை - அடைக்கலம், இரகசியம்,  
 கேடகம், சொல், மந்திரம்,  
 மறை, மறையென்னேவல்,  
 வினைமுற்று, வேதம்  
 மறைக்கொடியோர் - பார்ப்பார்  
 மறைக்கொடியோன் - துரோணா  
 சாரியன், பிரமன்  
 மறைதல் - மறைவு  
 மறைத்தலைவி - இலக்குமி  
 மறைபுகல் - அடைக்கலம்புகல்  
 மறைப்பு - மறைவு  
 மறைமுதலி - சிவன்  
 மறையவர் - அந்தணர்  
 மறையிலார் - கீழ்மக்கள்  
 மறையோன் - பிரமன், வியாழன்  
 மறைவு - மறைதல்  
 மற்கொல் - பகை  
 மற்று - அசைநிலை (உ-ம்: அது  
 மற்ற வலங்கொள்ளாது  
 வினைமாற்று (உ-ம்: இனி  
 மற்றொன்றுரை)  
 மற்றை - சுட்டியதற்கினம்  
 மற்றையது - சுட்டியதற்கினம்  
 மற்றோ - அதிசயவிரக்கச்சொல்  
 மனக்கோட்டம் - அழுக்காறு  
 மனத்தழுக்கம் - அழுக்காறு  
 மனம் - மனம்  
 மனவிழி - இசைப்பாட்டு  
 மனவு - அக்குமணி, சங்குமணிப்  
 பொது  
 மனாவு - அரைப்பட்டிகை  
 மனிதர் - புருடர்  
 மனு - அட்டாதச தருமநூலி  
 லொன்று, மந்திரம், மனுச்  
 சக்கரவர்த்தி

மனுவர் - கொல்லர்  
 மனை - நிலம், மனைவி, வீடு  
 மனையாட்டி - மனைவி  
 மனையாள் - மனைவி  
 மனோகரம் - அழகு, இச்சை  
 மனோக்கியம் - அழகு,  
 மனத்திற்குவட்டளது  
 மனோசன் - மன்மதன்  
 மனோபலம் - தைரியம்  
 மனோரதம் - இச்சை  
 மனோற்பவன் - மன்மதன்  
 மனோன்மணி - பார்வதி  
 மன் - அசைநிலை (உ-ம்: அதுமற்  
 கொண்கன்றேரே), ஆக்கம்,  
 (உ-ம்: பண்டுகாடுமன்), ஒழி  
 யிசை (உ-ம்: கூரியதோர்  
 வாண்மன்), கழிவு (உ-ம்:  
 சிறியகட்பெறினே யெமக்கீயு  
 மன்னே), பெருமை, மிகுதி  
 (உ-ம்: எந்தையெமக்கருளுமன்)  
 மன்பதை - மக்கட்பரப்பு  
 மன்மதன் - காமன், மனங்கலக்  
 குவிப்போன்  
 மன்விருத்தம் - ஆசிரியவிருத்தம்  
 மன்ற - தேற்றம், (உ-ம்: கடவுளா  
 யினுமாகுமவை மன்ற வாழிய  
 முருகே)  
 மன்றம் - அம்பலம், நிச்சயம்,  
 நெடுந்தெரு வாசனை, வெளி  
 மன்றல் - கலியாணம், நெடுந்தெரு  
 வாசனை  
 மன்று - வெளி  
 மன்றுபடுதல் - வெளிப்படல்  
 மன்னர் - அரசர்  
 மன்னர் பின்னோர் - வைசியர்  
 மன்னர்மன்னர் - தூரியோதனன்  
 மன்னல் - நிலைபெறுதல், வியங்  
 கோண்முற்று  
 மன்னவன் - அரசன், உத்திரட்  
 டாதி, எப்பொருட்குமிறைவன்  
 மன்னன் - மன்னவன்

மன்னார் - பகைவர்  
 மன்னுலகு - தேவலோகம்  
 மன்னோ - அசைச்சொல்

மா

மா - அழகு, ஆண் குதிரை,  
 ஆண்பன்றி, ஆண் யானை,  
 இலக்குமி, ஒரெழுத்து கறுப்பு,  
 குதிரை, சீலை, செல்வம்,  
 பெருமை, மா, மாமரம், வயல்,  
 வியங்கோளோடு வருமசைச்  
 சொல் (உ-ம்: உப்பின்று  
 புற்கையுண்கமா கொற்கை  
 யோனே), வண்டு, வலி, விலங்  
 கின் பொதுப்பெயர், வெறுப்பு  
 மாகதம் - மகததேசத்துள்ளது  
 மாகதர் - அரசமாதூக்கும் வைசிய  
 னுக்கும் பிறந்தொருவர் வீர  
 முதலியவற்றைப் புகழ்வோர்,  
 பாணர்  
 மாகதி - ஓர் பாடை, திப்பிலி,  
 முல்லைக்கொடி  
 மாகம் - ஆகாயம், மகநாள், மாசி  
 மாதம்  
 மாகரி - ஆண்யானை  
 மாகாளி - காளி  
 மாகுலவர் - வேடர்  
 மாக்கருவி - குதிரைக்கல்லனை  
 மாக்கள் - மனிதர்  
 மாசறல் - நன்மை  
 மாசி - ஓர் மாதம், புது வரம்பு,  
 மகநாள்  
 மாச - அழுக்கு, கருமை, குற்றம்,  
 மேகம்  
 மாசணம் - பாம்பு, பெரும்பாம்பு  
 மாகதீர்ப்பான் - நாவிதன்  
 மாசேணன் - அருகன், கடவுள்  
 மாசை - பொன்  
 மாஞ்சி - வாசனைப்பண்டம்  
 மாஞ்சில் - சடாமாஞ்சில்

மாடகம் - வீணை, முறுக்காணி  
 மாடம் - உழுந்து, வீடு  
 மாடல் - செய்தல்  
 மாடு - அகன்மணி, இடம்,  
 செவ்வம், பக்கம், பொன், மாடு  
 மாடை - பொன்  
 மாட்சி - பெருமை  
 மாட்சிமை - பெருமை  
 மாட்டல் - மூட்டல், வியங்  
 கோண்முற்று  
 மாணம் - மாட்சிமை  
 மாணல் - நன்மை, மாட்சிமை,  
 வியங்கோண்முற்று  
 மாணவகன் - எட்டாண்டிற்குள்  
 னாய சிறுவன், மாணாக்கன்  
 மாணாக்கன் - கற்போன்  
 மாணார் - பகைவர்  
 மாணி - பிரமசாரி  
 மாணிக்கம் - ஓரிரத்தினம்  
 மாணிக்முழி - ஓரூர்  
 மாண் - மாட்சிமை, மாணென்  
 னேவல்  
 மாண்டல் - மாட்சிமை  
 மாண்டார் - இறந்தோர்,  
 பெரியோர்  
 மான்பு - அழகு, மாட்சிமை  
 மாதங்கம் - யானை  
 மாதங்கர் - சண்டாளர்  
 மாதங்கன் - அரசமாதாதுக்கும்  
 வேணுக்கும் பிறந்து செருப்புத்  
 தைப்போன், வேடன்  
 மாதங்கி - காளி, துர்க்கை  
 மாதண்டம் - பெரும்பாதை  
 மாதம் - மாசம்  
 மாதரி - காளி  
 மாதர் - அழகு ஆசை, மகளிர்  
 மாதவி - இந்திரசாரதி  
 மாதவம் - கள், கவம், வசந்த  
 காலம், வைகாசி மாதம்  
 மாதவர் - முனிவர்  
 மாதவன் - திருமால், வசந்தன்

மாதவி - அருச்சுனன் மனைவி,  
 கண்ணன் மனைவி, கள்ளினை  
 யட்டவெல்லம், குருக்கத்தி  
 மரம், சோவலன் கூத்தி, தூதிகை,  
 நாடகக்கணிகை, வசந்தகால  
 மல்லிகை  
 மாதவிகொழுநன் - அருச்சுனன்  
 மாதா - தாய், பார்வதி  
 மாதி - வட்டமாயோடல்  
 மாதிகம் - குதிரைமார்க்கம்  
 மாதிரம் - ஆகாயம், திசை, பூமி,  
 மலை, யானை  
 மாதிரி - ஒப்பு  
 மாதி - அசைச்சொல் (உ-ம்:  
 விளிந்தன்று மாதவர்த்தெளிந்த  
 வென்னெஞ்சே), பெண்  
 மாதலன் - மாமன்  
 மாதலுங்ககம் - மாதளை  
 மாதுவம் - கள்  
 மாதுளங்கம் - மாதளை  
 மாதுளம் - மாதளை  
 மாதேவன் - சிவன்  
 மாதோ - அசைச்சொல்  
 மாத்திரம் - பிரமாணம்  
 மாத்திரை - அளவு, காலநுட்பம்,  
 காலவிரைவு, குளிகை  
 மாநடன் - சிவன்  
 மாந்தம் - ஓர்நோய், வினைமுற்று  
 மாந்தர் - ஆண்மக்கள், மனிதர்  
 மாந்தல் - குடித்தல், புசித்தல்,  
 வியங்கோண்முற்று  
 மாந்தி - மாமரம், வினையெச்சம்  
 மாபலன் - காற்று  
 மாபலி - மாவலி  
 மாபுலி - சிங்கம்  
 மாமகன் - மன்மதன்  
 மாமணி - மாணிக்கம்  
 மாமருத்துநாலோர் - வைத்தியர்  
 மாமன் - அம்மான்  
 மாமாத்திரர் - வைத்தியர்  
 மாமி - மாமன் மனைவி  
 மாமுனி - அருகன்

மாமை - அழகு நிறம்  
 மாயம் - அழகு கறுப்பு, தீமை,  
 பொய், வஞ்சம், வினைமுற்று  
 மாயவன் - இடாகினி, காளியேவல்  
 செய்மகள், தெய்வப்பெண்  
 மாயன் - திருமால்  
 மாயாதேவி - புத்தன்றாய்  
 மாயாதேவிசுதன் - புத்தன்  
 மாயாபுரி - சத்தபுரியிலொன்று,  
 பித்தனை  
 மாயாவி - மாயைசெய்வோன்  
 மாயூரம் - ஓரூர்  
 மாயை - இந்திரசால முதலியன,  
 இரதிதேவி, இலக்குமி, காளி,  
 சத்தபுரியிலொன்று, பொய்,  
 மாயாசக்தி, வஞ்சம், வினை  
 முற்று  
 மாயையுற்றாள் - காளி  
 மாயோள் - பெண்  
 மாயோனாள் - திருவோணம்  
 மாயோன் - திருமால்  
 மாயோன்மருகன் - குமரன்  
 மாய்தல் - சாதல், மறைதல்  
 மாய்த்தல் - கொல்லல்  
 மாய்வு - சாவு, மறைவு  
 மார்கம் - மரணம்  
 மாரசயன் - புத்தன்  
 மாரணம் - கொலை  
 மாரன் - மன்மதன்  
 மாராட்டம் - ஊர்  
 மாராயம் - உவகை  
 மாரி - சள், சாவு, நீர், பற்பலரிற்சு  
 நோய், மழை, மேகம், வடுகி  
 மாரிநாள் - உத்திரநாள்  
 மாரீசம் - அட்டாதச வுப்புராணத்  
 தொன்று  
 மாரீசன் - இராவணன் மாமன்  
 மாருதம் - காற்று  
 மாருதி - அனுமான், வீமன்  
 மார்கழி - ஓர் மாதம், மிருக  
 சிரிடம்  
 மார்க்கசிரம் - மார்கழி மாதம்

மார்க்கணம் - அம்பு, தேடல்  
 மார்க்கணர் - இரப்போர்  
 மார்க்கண்டேயம் - அட்டாதசவுப  
 புராணத்தொன்று  
 மார்க்கண்டேயர் - ஓர் முனிவர்  
 மார்க்கம் - தெரு, நெடுந்தெரு,  
 மார்கழி மாதம், வழி  
 மார்க்சாலம் - பூனை  
 மார்த்தாண்டம் - அட்டாதச  
 புராணத்தொன்று  
 மார்த்தாண்டன் - சூரியன்  
 மார்பு - அகலம், நெஞ்சு  
 மாலதி - சிறுசண்பகம், மல்லிகை,  
 முல்லை  
 மாலம் - குங்குமமரம், பேய்  
 மாலயற்கரியான் - சிவன்  
 மாலர் - கவசம், பார்ப்பனப்  
 பெண்ணுக்குள் சூத்திரனுக்கும்  
 பிறந்தோர், புலையர், வேடர்  
 மாலவன் - புதன்  
 மாலி - ஓரரக்கன், கள், மாலை  
 யணிந்தவன்  
 மாலிகை - நிரல்படநிற்குங்குழு,  
 மாலை  
 மாலிமி - இளைமைப் பருவத்திற்  
 செய்ந்பு  
 மாலினி - காளி  
 மாலுகம் - வேம்பு  
 மாலுக்கினையாள் - தூர்க்கை  
 மாலுதானம் - கண்குத்திப்பாம்பு  
 மாலுந்திவந்தோன் - பிரமன்  
 மாலுமி - மீகாமன்  
 மாலுரம் - வில்வமரம்  
 மாலுர்தி - சுருடன்  
 மாலை - அந்திப்பொழுது,  
 அரசன்மனை, இயல்பு, இரா,  
 ஒழுங்கு சொல்லாலும்  
 பூவாலும் பொன்னாலு  
 மணியாலுந்தொடுத்த  
 தொடை, நோய்  
 மால் - அருகன், இந்திரன்,  
 கருமை, காற்று, சோழன்,

திருமால், புதன், பெருமை,  
மயக்கம், மேகம், வேட்கை  
மால்பு - கண்ணேணி  
மாவர் - குதிரைப்பாகர், யானைப்  
பாகர்  
மாவலி - ஓர் சக்கரவர்த்தி  
மாவிரதியர் - சிவசமயத்தோர்  
மாவிளம் - வில்வமரம்  
மாவூரம் - வலி  
மாவெனல் - அழைத்தல்  
மாழாத்தல் - மயக்கம்  
மாழை - அழகு, அறிவின்மை,  
உலோகக்கட்டி, ஓலை, திரட்சி,  
புளிமா, பொன், மாமரம்  
மாழ்கல் - சாதல், மயக்கம்,  
மேவல், வியங்கோண்முற்று  
மாழ்கு - மாழ்கென்னேவல், மிருக  
சிரிடம்  
மாழ்தல் - சோம்பல், மயக்கம்  
மாள் - முன்னிலையசைச்சொல்  
(உ-ம்: சிறிது தவிர்ந்தீசு  
மாளநின் பரிசில ரும்மார்),  
வினையெச்சம்  
மாளல் - சாதல், வியங்கோண்  
முற்று  
மாளவம் - ஓர் தேசம்  
மாளவகவுளம் - ஓரிராகம்  
மாளவி - ஓரிராகம்  
மாளிகை - அரசன் மனை, வீடு  
மாறல் - ஆடல், தவிர்ந்தல்,  
விடுதல், வியங்கோண்முற்று,  
விற்பல்  
மாறன் - பாண்டியன்  
மாறு - கைம்மாறு, துடைப்பம்,  
மாறென்னேவல்  
மாறுகம் - சிலை  
மாற்றம் - சொல், பகை, வேற்றுமை  
மாற்றலர் - பகைவர்  
மாற்றல் - கொடாமை, வியங்  
கோண்முற்று  
மாற்றார் - பகைவர்

மான - உவமைச்சொல் (உ-ம்:  
கோங்குகை மானக்குவி  
முலை நங்காய்) முன்னிலை  
யசைச் சொல், வினையெச்சம்  
மானசம் - கருத்து, மனது,  
மானதவாவி  
மானமா - கவரிமா  
மானம் - அபிமானம், அளவு,  
உவமை, குற்றம், பெருமை,  
வலி, வெட்கம்  
மானல் - ஐயம், ஒத்தல், மயக்கம்,  
வியங்கோண்முற்று  
மானவர் - ஆண் மக்கள், படை  
வீரர், மனிதர், மானமுடையோர்  
மானவு - தெளிவு  
மானார் - பகைவர்  
மானி - மானமுடையோன்  
மானிடத்தன்மன் - குபேரன்  
மானிடமேந்தி - சிவன்  
மானிடர் - மனிதர்  
மானியம் - அரசர்கள் சம்மானத்  
தால் விட்ட நிலம்  
மானினி - பெண்  
மானுடர் - மனிதர்  
மானேந்தி - சந்திரன், சிவன்  
மானேறு - உத்திரநாள், கலைமான்  
மான் - உருவம், மகாமன், மகர  
ராசி, மாணென்னேவல், மான்,  
விலங்கின்பொது  
மான்மகன் - பிரமன், மன்மதன்  
மான்மதம் - கத்தூரி  
மான்றலை - மிருகசிரிடம்  
மான்றல் - மயக்கம்

## மி

மிகப்படல் - மிகுதல்  
மிகல் - மிகுதி, வியங்கோண்முற்று  
மிகவல்லோர் - அறிஞர்  
மிகுகொடையாளன் - கன்னன்

மிகுதி - அநேகம், திரட்சி, பூரிப்பு,  
பொலிவு, வினைமுற்று  
மிகை - கேடு, துன்பம், மிகுதி,  
வருத்தம், வினைமுற்று  
மிக்கவை - ஊன், சோறு, நியாய  
மல்லவை, நிறைதல்  
மிக்கோர் - அறிஞர்  
மிசை - உயர்ச்சி, சோறு, தரித்திரம்,  
மிசையென்னேவல், மேடு,  
மேல்  
மிசைதல் - உண்ணல்  
மிசைத்திரள் - கரடு  
மிச்சில் - எச்சில், ஒழிபொருள்  
மிச்சை - அஞ்ஞானம், தரித்திரம்  
மிஞிறு - வண்டு  
மிஞ்சல் - மிகுதல், வியங்கோண்  
முற்று  
மிடல் - வலி  
மிடறு - கழுத்து, கீழ்வாய்,  
தொண்டை  
மிடா - பாளை, மிடா  
மிடி - மிடியென்னேவல், வறுமை  
மிடித்தல் - வறுமையுறல்  
மிடிமை - வறுமை  
மிடியன் - வறியன்  
மிடை - தூறு, மிடையென்னேவல்  
மிடைதல் - நெருங்கல்  
மிண்டன் - திண்ணியன்  
மிண்டு - மதத்தாற், பிழைத்தல்,  
மிண்டென்னேவல்  
மிண்டுதல் - நெருங்கல்  
மிதத்தல் - மிதப்பு  
மிதம் - அளவு  
மிதலை - கொப்பூழ்  
மிதவை - சோறு, தெப்பம், வினை  
முற்று  
மிதி - மிதித்தல், மிதியென்னேவல்  
மிதித்தல் - சூதித்தல்  
மிதியடி - பாதகுறடு  
மிதுலை - சனகநகர்

மிதுளம் - இரட்டை, புணர்ச்சி,  
மிதுளவிராசி  
மித்திரநாள் - அனுடநாள்  
மித்திரம் - நட்பு  
மித்திரர் - சினேகிதர்  
மித்திரன் - சினேகிதன், சூரியன்  
மித்திரை - தோழி  
மித்தை - பொய்  
மியா - முன்னிலையசைச்சொல்  
(உ-ம்: கேண்மியா)  
மிரதம் - பாம்பு  
மிரியல் - மிளகு  
மிருகசீரிடன் - ஓர்நாள்  
மிருகண்டன் - ஓரிருடி  
மிருகதரன் - சந்திரன்  
மிருகநாபி - கத்தூரிப்பூளை  
மிருகபதி - சிங்கம்  
மிருகமதம் - கத்தூரி  
மிருகம் - மான், விலங்கின்பொது  
மிருகராசன் - சிங்கம்  
மிருகாங்கன் - சந்திரன், சிவன்  
மிருகாதனம் - ஓர் வகைப் புலி  
மிருகாதி - புலி  
மிருகேந்திரன் - சிங்கம்  
மிருடன் - சிவன்  
மிருதங்கம் - முழவு  
மிருதம் - போர்  
மிருதி - தரும நூல், மரணம்  
மிருது - மென்மை  
மிருத்தஞ்சயன் - சிவன்  
மிருத்திகை - மண்  
மிருத்து - மண், மரணம்  
மிருநாளம் - தாமரைக்கொடி  
மிலேச்சம் - சரச்சுவதியாற்றின்  
வடதேசம்  
மிலைச்சல் - அணிர்தல், வியங்  
கோண்முற்று  
மிலைதல் - சூடுதல்  
மியுலை - மயுலைச் சொல்

மிழற்றல் - சொல்லல், நிரம்பா  
மென்சொல், பேசலாலெழு  
மொலி, வியங்கோண்முற்று  
மிளகு - மிளகு  
மிளிர் - பெருமை, மிளிரென்  
னேவல்  
மிளிர்ந்தல் - ஒளி செய்தல்  
மிளிற்று - கரடி  
மிறல் - பெருமை  
மிறை - அச்சம், குற்றம்  
மிறைக்கவி - சித்திரக்கவி  
மிறைத்தல் - துன்பப்படல்  
மின் - ஒளி, பெண்மகள், மின்னல்,  
மின்னென்னேவல்  
மின்னல் - ஒளி செய்தல், வியங்  
கோண்முற்று

மீ

மீ - ஆகாயம், உயர்ச்சி,  
ஓரெழுத்து, மேல்  
மீகான் - மீகாமன்  
மீக்குவம் - மருத மரம்  
மீக்கூர்ந்தல் - பெருகுதல்  
மீக்கூறல் - புகழ்தல், மெச்சல்,  
வியங்கோண்முற்று  
மீக்கூற்று - புகழ்  
மீக்கோள் - எறுதல், மேற்போர்வை  
மீட்சி - மீளுதல்  
மீட்டல் - வீணை வாசித்தல், வியங்  
கோண்முற்று  
மீட்டுதல் - வீணை வாசித்தல்  
மீமாஞ்சை - ஓர் சமயம்,  
பிரமாணத்தாலுண்மையறிதல்  
மீமிசை - மேல்  
மீதுரை - பேருரை  
மீதூர்தல் - நெருங்கல்  
மீளல் - திரும்பல், வியங்கோண்  
முற்று  
மீளாக்கதி - மோக்கம்

மீளி - அரசன், திண்ணியன்,  
பாலைநிலத் தலைவன்,  
பெருமை, மேன்மக்கள், வலி  
மீனக்கொடியோன் - மன்மதன்  
மீனம் - மீனவிராசி, மீன்  
மீனவன் - பாண்டியன்  
மீனெறி - மீன்குத்திக்குருவி  
மீனேறு - மகரமீன்  
மீன் - சித்திரைநாள், நெய்தற்பறை  
மகரமீன், மச்சம், விண்மீன்  
மீன்கவை - சித்திரைநாள்

மு

முகடி - மூதேவி  
முகடு - சுவர்ப்புறத்து நீண்ட  
வுத்திரம், மலையுச்சி  
முகத்தல் - மொள்ளல்  
முகமன் - உபசாரம்  
முகமுசெனல் - ஈரொலிக்குறிப்பு  
முகம் - இடம், முகம்  
முகரிமை - பேரறிவு  
முகரெனல் - ஒலிக்குறிப்பு  
முகவுரை - பாயிரம்  
முகாரி - ஓரிராகம்  
முகில் - மேகம்  
முகிழம் - மலரும் பருவத்தரும்பு  
முகிழ் - மலரும் பருவத் தரும்பு,  
முகிழென்னேவல்  
முகிழ்த்தல் - குவிதல்  
முகினி - புளியமரம்  
முகுந்தன் - திருமால்  
முகுரம் - கண்ணாடி  
முகை - கூட்டம், மலரும் பருவத்  
தரும்பு, மிடா, முகையென்  
னேவல்  
முகைத்தல் - அரும்புதல்  
முக்கணன் - சிவன், விநாயகன்,  
வீரபத்திரன்  
முக்கணி - காளி, பார்வதி



முக்கல் - பேசலாலெழுமொழி,  
வியங்கோண்முற்று  
முக்குடுமி - சூலம்  
முக்குடைச்செல்வன் - அருகன்  
முக்குற்றங்கடிந்தோன் - கடவுள்,  
புத்தன்  
முக்கூட்டு - பரணிநாள்  
முக்கோல் - திருவோணம்  
முசர் - தயிர்  
முசலம் - இருப்புலக்கை, உலக்கை  
முசலி - உடும்பு, ஓணான், தாழை,  
பலபத்திரன், பல்லி, முதலை  
முசலிகை - உடும்பு  
முசல் - முயல்  
முசித்தல் - மெலிதல்  
முசிப்பு - மெலிவு  
முசு - ஓர் சாதிக்குரங்கு  
முசுடர் - கீழ்மக்கள்  
முசுண்டர் - கீழ்மக்கள்  
முசுண்டி - படைக்கலம்  
முசுப்பதி - பாசறை  
முச்சந்தி - முத்தெருக் கூடுமிடம்  
முச்சி - உச்சி, உச்சிக் கொண்டை,  
மயிர்முடி  
முச்சியர் - உறைகாரர்  
முச்சில் - சிறுமுறம்  
முஞல் - கொசு  
முஞ்சல் - சாதல், முற்றல், வியங்  
கோண்முற்று  
முஞ்சி - ஓர்சாதி நாணற்புல்,  
வினையெச்சம்  
முடக்கம் - முடங்குதல்  
முடக்கு - முடக்கென்னேவல்,  
விரலணி  
முடங்கல் - ஓலை, தாழை, நோய்,  
மடங்கல், மூங்கில், வியங்  
கோண்முற்று  
முடங்கு - நோய், முடங்கென்  
னேவல்  
முடங்குளை - சிங்கம்  
முடமுடெனல் - அனுகரண  
ஓசை

முடலை - உண்டை, நாற்றம்,  
பெருமை, வலி  
முடவன் - அருணன், சனி,  
முடவன்  
முடி - கிரீடம், குடுமி, தலை,  
துலாய், நாறுமுடி, மயிர்முடி,  
முடியென்னேவல்  
முடிதல் - கடை, சாதல், முடிச்சு  
முடிதல்  
முடித்தல் - முற்றுவித்தல்  
முடியல் - எல்லாம், வியங்கோண்  
முற்று  
முடிவு - கடை  
முடுகல் - எதிர்த்தல், சீக்கிரம்,  
மொய்த்தல், வலி, வியங்கோண்  
முற்று  
முடுகியல் - வண்ணம்  
முடுகு - அராகம், கடமைப்  
பெண், முடுகென்னேவல்  
முடுக்கர் - மலைக்குகை  
முடுக்கல் - ஓட்டல், மொய்த்தல்,  
வியங்கோண்முற்று  
முடுவல் - செந்நாய், நாய்,  
பெண்ணாய்  
முடுவற்படையோன் - வயிரவன்  
முடை - ஓலைக்குடை,  
தீயவாசனை, நாற்றம், புலால்,  
முடையென்னேவல்  
முடைச்சேரி - முல்லை நிலத்தூர்  
முடைதல் - இளைத்தல், நினைத்தல்  
முட்டம் - ஒருர், வினைமுற்று  
முட்டி - எட்டிமரம், கைப்பிடி,  
பிச்சை, வினையெச்சம்  
முட்டு - கடிவாளம், குறைவு,  
முட்டென்னேவல்  
முட்டுதல் - எதிர்த்தல், குறைவுறல்  
முட்டுப்பாடு - குறைபாடு, தீமை  
முட்டை - அண்டம், தவிடு,  
வினைமுற்று  
முட்டி - முள்ளம்பன்றி  
முணங்கு - அடகா

முண்டகம் - கள், தாமரை,  
தாழை, நெற்றி, முட்செடி,  
முள்ளிச்செடி  
முண்டகாசனை - இலக்குமி  
முண்டம் - உடற்குறை, தலை,  
திரட்சி, மொட்டைத்தலை  
முண்டனம் - மழித்தல்  
முண்டி - நாவிதன்,  
முண்டியென்னேவல்,  
மொட்டைத் தலையன்  
முண்டிதம் - மொட்டை  
முண்டித்தல் - மழித்தல்  
முண்டை - விதவை  
முண்டமா - முட்பன்றி  
முதம் - உவகை  
முதலல் - முதலாதல், வியங்கோண்  
முற்று  
முதலி - முதல்வன், வினையெச்சம்  
முதலுதல் - முதலாதல்  
முதலை - நீர்வாழ்முதலை, வினை  
முற்று  
முதலோன் - கடவுள்  
முதல் - ஆதி, ஏழனுருபு, (உ-ம்  
சுரன் முதல் வந்தவுரன் மாய  
மாலை), முதலென்னேவல்  
முதல்வர் - வானோர்  
முதல்வன் - அரசன், அரன்,  
அருகன், கடவுள்  
முதல்வி - தலைவி  
முதற்பா - வெண்பா  
முதனாள் - அச்சுவினிநாள்  
முதியர் - முத்தோர்  
முதிரம் - மேகம்  
முதிரை - அவரை, காராமணி,  
கொள், துவரை யிவை முதலி  
யன், வினைமுற்று  
முதிர்ச்சி - முதிர்வு  
முதிர்்தல் - காய்தல், வறத்தல்  
முதிர்ந்திடல் - முதிர்்தல்  
முதிர்ப்பு - சலக்கம்  
முதிர்வேனில் - ஆனியாடியின்  
பருவம்

முது - பழமை  
முதுகு - பின்புறம்  
முதுக்குறைவு - பேரறிவு  
முதுசொல் - பழஞ்சொல்  
முதுநிலம் - களர், பெரும்பாழ்  
நிலம்  
முதுமகன் - சனி  
முதுமை - பழமை, பழமொழி,  
மூப்பு  
முதுவர் - புலவர், மந்திரிகள்,  
முதுணர்ந்தோர், முத்தோர்  
முதை - காடு வெட்டிச்சுட்ட  
கொல்லை  
முதைப்புளம் - பழங்கொல்லை  
முதையல் - முதுகாடு  
முத்தகம் - சுருக்குவாளி மரம்,  
தனித்தனியே முற்றுப்பெறுஞ்  
செய்யுள்  
முத்தக்காசு - கோரைக்கிழங்கு  
முத்தமிழுரியோன் - அகத்தியன்,  
வயிரவன்  
முத்தம் - உதடு, பிரியம், மருத  
நிலம், முத்து  
முத்தர் - திடர், பக்குவர்  
முத்தலை - சூலம்  
முத்தலைவேலோன் - வைரவன்  
முத்தன் - அரன், அருகன், புத்தன்,  
முத்திபெற்றோன், வயிரவன்  
முத்தாபலம் - இசங்கஞ்செடி-  
முத்து  
முத்தி - மோக்கம்  
முத்திரிகை - எழுத்துப் பொறித்த  
மோதிரம்  
முத்திரை - அடையாளம்,  
எழுத்துப் பொறித்த மோதி  
முதலிய, ஒன்றின் மேற்பதிக்கு  
முத்திரை  
முத்து - முத்தம்  
முத்தை - சுவளம், திரட்சி, மிகவுந்  
தெரிவிலாள்  
முத்தொழிலோர் - வைசியர்  
பொது

முத்தொழிற்பகவன் - கடவுள்  
முந்தல் - முற்படல், வியங்கோண்  
முற்று  
முந்து - முந்தென்னேவல்,  
வெண்ணாரை  
முந்தாழ் - மூங்கில்  
முந்தை - பழமை, வினைமுற்று  
முந்தீர் - கடல்  
முப்புரம் - திரிபுரம்  
முப்புரிநூலோர் - பார்ப்பார்  
முப்புள்ளி - ஆய்தவெழுத்து  
மும்மீன் - மிருகசிரிடம்  
முயக்கம் - முயங்கல்  
முயக்கு - முயக்கம்  
முயங்கல் - தழுவல், வியங்கோண்  
முற்று  
முயலல் - முயற்சி, வியங்கோண்  
முற்று  
முயலின் கூடு - சந்திரன்  
முயலுதல் - முயற்சி  
முயல் - போர், முயலென்னேவல்,  
முயல்  
முயற்சி - ஊக்கம்  
முயிறு - ஏறும்பின் விசேடம்  
முரசக்கொடியோன் -  
தருமராசன்  
முரசம் - முரசு, வாச்சியப்பொது  
முரசு - உத்திரட்டாதி நாள், ஓர்  
வாச்சியம், வாச்சியப்பொது  
முரட்கை - கலிப்பா  
முரணல் - மாறுபடல், வியங்  
கோண்முற்று  
முரண் - ஓர் தொடை, பகை,  
போர், முரணென்னேவல், வலி  
முரம்பு - உப்பளம், கல்லின்மேடு,  
கழி, பலரடுத்தியர் நிலம்,  
பாறை  
முரலல் - ஒலித்தல், பேசலாலெழு  
மொலி, வியங்கோண்முற்று  
முரல்வு - உள்ளோசை  
முரளி - மூக்கால் வாசிக்குஞ்சிறு  
குழல், வேயங்குழல்

முரற்றல் - ஒலித்தல்  
முரன் - ஓரரக்கன்  
முராரி - திருமால்  
முரிதல் - ஒடிதல், கெடுதல்,  
முறிதல்  
முரித்தல் - முறித்தல்  
முரிப்பு - எருத்துத்திமில், முரித்தல்  
முரிவு - முறிவு  
முருகன் - இளையோன், குமரன்,  
வெறியாட்டாளன்  
முருகியம் - குறிஞ்சி நிலப்பறை  
முருகு - அகில், அழகு, இளமை,  
எழுச்சி, கள், திருவிழா,  
முருகன், வாசனை  
முருக்கல் - அழித்தல், உருக்குதல்,  
கொல்லல், வியங்கோண்முற்று  
முருக்கு - எலுமிச்சை, கொலை,  
முருக்கு, முருக்கென்னேவல்  
முருக்குதல் - அழித்தல், உருக்குதல்,  
கொல்லல்  
முருங்கை - ஓர்மரம், வினைமுற்று  
முருடர் - வேடர்  
முருடு - ஓர் வாச்சியம், பறைப்  
பொது பெருங்குறடு, விறகு  
முருந்து - இறகினடியிற் குருத்து,  
வெண்குருத்து, வெண்மை  
முலை - கொங்கை  
முல்லை - இசை, கற்பு,  
மன்மதன் கணை, முல்லைக்  
கொடி, முல்லை நிலம்,  
வனமல்லிகை, வெற்றி  
முல்லையர் - இடையர்  
முழக்கம் - ஒலி  
முழக்கல் - முழக்கல், வாச்சியம்  
வாசித்தல், வியங்கோண்முற்று  
முழங்கல் - ஒலித்தல்  
முழந்தாள் - முழங்கால்  
முழந்து - முழங்கால்  
முழல் - கழற்சிக்கொடி  
முழவம் - குடமுழா, முரசு  
முழவு - பறைப்பொது  
முழா - முழவுமேளம்

முழுக்கல் - குளித்தல், வியங்கோண்  
முற்று  
முழுக்கு - முழுக்கல்  
முழுது - எல்லாம்  
முழுதும் - எல்லாம்  
முழுதொருங்குணர்ந்தோன் -  
அரன், அருகன், கடவுள்  
முழுத்தல் - மூழ்குவித்தல், வியங்  
கோண்முற்று  
முழுமகன் - அறிவிலான்  
முழுமை - எல்லாம்  
முழுவதும் - எல்லாம்  
முழுவலயம் - வென்றி  
முழுவெலும்பு - தலை கழிந்த  
வெலும்பு  
முழை - துடுப்பு, மலையினுட்  
குகை  
முழைத்தல் - எழுத்திலாவோசை  
முளரி - ஓமவிறகு கடைக்கொள்ளி,  
காடு, தாமரை, நெருப்பு, முட்  
செடி, விறகு  
முளவு - முட்பன்றி  
முளி - மர முதலியவற்றின் காடு,  
முளியென்னேவல்  
முளித்தல் - காய்தல், வறத்தல்  
முளை - அங்குரம், தண்டாயுதம்,  
தறி, மகன், முளையென்னேவல்,  
முங்கில்  
முளைத்தல் - முளைக்குதல்  
முள் - நுண்மை, முள்  
முள்ளி - ஓர் செடி  
முறம் - புடைக்குமுறம், விசாக  
நாள்  
முறி - இலை, எழுதுமுறி, தளிர்,  
முறியென்னேவல்  
முறிதல் - ஒடிதல்  
முறித்தல் - ஒடித்தல்  
முறியர் - விறற்றஞ்சரியவடிமைகள்  
முறிவு - முறிதல்  
முறுக்கல் - சுடுப்பு, திருக்கல், வியங்  
கோண்முற்று

முறுக்கல் - திருக்கல், முறுக்குதல்,  
வியங்கோண்முற்று  
முறுவல் - எயிறு, சிரிப்பு  
முறை - இடைச்சொல், ஒழுக்கம்,  
குணம், பழமை, புத்தகம்,  
முறைமை  
முறைதெரிந்தோன் - சிற்பாசாரி,  
பிரமன்  
முறையிலார் - கீழ்மக்கள்  
முற்கம் - பயறு, முற்கு  
முற்கரம் - படைக்கலம்  
முற்காவலன் - குபேரன்  
முற்கு - முற்கந்தெறித்தல்  
முற்குளம் - பூராடநாள்  
முற்கொழுங்கோல் - பூரட்டாதி  
முற்சனி - மகநாள்  
முற்றம் - முன்றில்  
முற்றல் - காழ்க்கோடல், முடிவு,  
முட்பு, வளைத்தல், வளைவு,  
வியங்கோண்முற்று  
முற்றில் - முறம், விசாகநாள்  
முற்று - முடிவு, முற்றென்னேவல்  
முற்றுதல் - முடிதல்  
முற்றும் - எல்லாம், கடை, பெய  
ரெச்சம், மூலநாள், வினைமுற்று  
முனி - அகத்தி, தவத்தோன்,  
புத்தன், முனியென்னேவல்,  
யானைக்கன்று, வில்  
முனிதல் - சினக் குறிப்பு, சினம்,  
வெறுத்தல்  
முனிவர் - அந்தணர், சடைமுடி  
யோர், தவத்தர்  
முனிவு - கோபம், சினம்  
முனிந்திரன் - புத்தன்  
முனை - நுனி, பகை, முதன்மை,  
முனையென்னேவல், வெறுப்பு  
முனைதல் - சினக்குறிப்பு  
முனைந்தோர் - பகைவர்  
முனைப்பதி - பகைவர்மேற்  
சென்றோருறைவிடம்  
முனையிடம் - பாலைநிலத்தூர்  
முனைவர் - பகைவர், முனிவர்

முனைவன் - அருகன், பகைவன்,  
பத்தன், வினைமுற்று  
முனைவு - கோபம், சினம்,  
வெறுப்பு  
முன் - இனியென்பது, ஏழனுருபு  
(உ-ம்: சுற்றார் முற்றோன்றா  
கழி விரக்கம்), பக்கம், பழமை,  
முதல், முன், முன்னென்னேவல்,  
மேல்  
முன்சொல் - பழஞ்சொல்  
முன்பனி - மார்சுழியின் பருவம்  
முன்பிறந்தாள் - அக்காள்  
முன்பு - பழமை, பெருமை, முன்,  
வலி  
முன்றாதை - பாட்டன்  
முன்றானை - மேற்போர்வை  
முன்றில் - முற்றம்  
முன்றோன்றல் - தமையன்  
முன்னம் - சுருத்து, சீக்கிரிமரம்,  
மனம், முன், வினைமுற்று  
முன்னர் - ஆதி, இடம், முன்,  
நெஞ்சு  
முன்னல் - நினைத்தல், வியங்  
கோண்முற்று  
முன்னவன் - சிவன், தமையன்  
முன்னிலை - காரணம், மூவிடத்  
தொன்று  
முன்னிளவல் - தமையன்  
முன்னூல் - கடவுள்மொழிந்த  
நூல்  
முன்னூற்கேள்வன் - கடவுள்  
முன்னை - அக்காள், அண்ணன்,  
பழமை, முன்னைமரம், வினை  
முற்று  
முன்னோர் - மந்திரிகள்  
முன்னோன் - கடவுள், விநாயகன்

## மூ

மூ - ஓரெழுத்து, மூப்பு, மூவென்  
னேவல்

மூகம் - மொளனம்  
மூகன் - ஊமை  
மூகை - ஊமை  
மூக்கரிசுத்தி - வெற்றிலைகிள்ளுங்  
சுருவி  
மூக்கு - நாசி, பறவைமூக்கு  
மூங்கில் - மூங்கில்  
மூங்கை - ஊமை  
மூசல் - சாதல், மொய்த்தல், வியங்  
கோண்முற்று  
மூச்சு - உயிர்ப்பு  
மூஞ்சல் - மொய்த்தல்  
மூஞ்சுறு - சுகந்தரி  
மூடர் - அறிவிலார், கீழ்மக்கள்  
மூடல் - மூடுதல், வியங்கோண்  
முற்று  
மூடிகம் - எலி, பெருச்சாளி  
மூட்டம் - மூடம், மூடல்  
மூடல் - மூடுதல், வியங்  
கோண்முற்று  
மூட்டு - குதிரைக் கடிவாளம்,  
சந்து, மூட்டென்னேவல்  
மூட்டை - மூட்டை, வினைமுற்று  
மூதணங்கு - காடுகாள்  
மூதா - தம்பலப்பூச்சி  
மூதாதை - பாட்டன்  
மூதிரி - எருமை  
மூதிரை - திருவாதிரை நாள்  
மூதுரை - பழமொழி  
மூதேவி - இலக்குமி முன் பிறந்தாள்  
மூதை - வெட்டிச் சுட்டகாடு  
மூத்தல் - முதுமையுறல்  
மூத்தாள் - அக்காள், கிழவி,  
தலைவி  
மூத்திரம் - சிறுநீர்  
மூத்தோர் - புலவர், மந்திரிகள்  
மூத்தோன் - அண்ணன், விநாயகன்  
மூப்பு - தலைமை, முதுமை  
மூய்தல் - மூடுதல்  
மூரல் - சிரிப்பு, சோறு, பல்  
மூரி - எருது, எருமை, சோம்பல்  
நெரிவு, பழமை, பெருமை, வலி

மூர்க்கம் - சலஞ்சாதித்தல், நாகப்  
பாம்பு  
மூர்க்கர் - கீழ்மக்கள்  
மூர்ச்சை - நினைவுமயங்கிக்  
கிடத்தல்  
மூர்த்தம் - இருகடிகைப் போழ்து,  
உருவமுடையது, தலை  
மூர்த்தி - அருகன், உடல், உருவம்,  
சிவன், புத்தன்  
மூர்த்திகன் - குமரன், வயிரவன்  
மூர்த்தினி - தலை  
மூலகந்தம் - வெட்டிவேர்  
மூலகம் - கிழங்கு, முள்ளங்கி  
மூலதனம் - மூலத்திரவியம்  
மூலம் - ஓர் நாள், ஓர் நோய்,  
காரணம், கிழங்கு, முதல், வேர்  
மூலிகை - வேர்  
மூலியம் - விலை  
மூலிலைவேல் - சூலம்  
மூவுதல் - முடிதல்  
மூவுலகாதாரன் - கடவுள்  
மூவுலகாளி - கடவுள்  
மூவுலகுணர்ந்தோன் - அருகன்  
மூவுலகேந்தி - கடவுள்  
மூழி - அகப்பை, துடுப்பு, மத்து  
மூழை - துடுப்பு, மத்து, முகவை  
மூழ்கல் - முழுக்கல், வியங்கோண்  
முற்று  
மூழ்த்தல் - மொய்த்தல், வியங்  
கோண்முற்று  
மூளல் - முளுதல், வியங்கோண்  
முற்று  
மூளுதல் - நெருப்பு முதலிய  
மூளல்  
மூளை - தலை முதலியவற்றின்  
முளை, வினைமுற்று

மே

மேச்சல் - கொண்டாடல்,  
துதித்தல், வியங்கோண்முற்று

மெத்து - மென்மை  
மெத்தை - அமளி, மேல்வீடு  
மெய் - உடல், உண்மை,  
ஓர்நெழுத்து  
மெய்காப்பாளர் - காவலர்  
மெய்ந்நலம் - வலி  
மெய்நூலன் - துரோணாசாரியன்  
மெய்ப்புகுகருவி - கவசம்  
மெய்ப்படாம் - திரைச்சீலை  
மெய்ப்பிரம் - மேகம்  
மெய்ப்பை - சட்டை  
மெய்மதம் - அட்டாதச நூலி  
லொன்று, மெய்யான சமயம்  
மெய்மை - உண்மை, கருத்து  
மெய்யர் - அந்தணர், முனிவர்  
மெய்யன் - உண்மையுள்ளோன்,  
மகன்  
மெய்யுரைத்தல் - கவசம்  
மெய்விரதன் - தருமராசன்  
மெலிதல் - மெலிவு  
மெலிவு - இளைப்பு  
மெல்லல் - மெல்லுதல், வியங்  
கோண்முற்று  
மெல்லன் - நெய்தனிவத் தலைவன்  
மெல்லியர் - மாதர்  
மெல்லியல் - பெண், மரத்தினங்  
கொம்பு  
மெல்லிலை - வெற்றிலை  
மெல்லெனல் - மந்தக்குறிப்பு  
மெழுகு - மெழுகு, மெழுகென்  
னேவல்  
மென்பால் - மருதநிலம்  
மென்மை - மிருது  
மென்னடை - அன்னம்

மே

மேகநாதம் - சிறுகீரை  
மேகநாதன் - இந்திரசித்து  
மேகபுட்பம் - நீர்

மேகப்புள் - வானம்பாடி  
 மேகம் - ஓர்நோய், முகில்  
 மேகரஞ்சி - ஓரிராகம்  
 மேகராகக்குறிஞ்சி - ஓர்பண்,  
 குறிஞ்சித்திறத்தினொன்று  
 மேகலை - சீலை, மாதரிடையணி  
 யுளொழுக்கோவை  
 மேகவாகனன் - இந்திரன்  
 மேகாரம் - மயில்  
 மேக்கு - உயர்ச்சி, மேல், மேற்கு  
 மேசகம் - மயிற்றோகைக்கண்  
 மேடம் - ஆடு, மேடவிராசி  
 மேடு - உயர்ச்சி, ஊர், சிறு  
 திட்டை, வயிறு  
 மேடுகம் - சுவர்  
 மேடை - மேடு  
 மேட்டிமை - மேன்மை  
 மேதகம் - மதிப்பு, மேன்மை  
 மேதம் - கொலை  
 மேதாரம் - மலை  
 மேதாவியர் - அறிஞர்  
 மேதி - எருமை, வினைமுற்று  
 மேதிச்சென்னிமிதித்தோள் -  
 தூர்க்கை  
 மேதினி - பூமி  
 மேதை - அறிவு, இறைச்சி, சள்,  
 தோல், நரம்பு, நிணம், புதன்,  
 மேன்மை  
 மேதையர் - புலவர்  
 மேத்தியம் - சுத்தம்  
 மேநகை - தேவதாசி, மேரு  
 மலைக்குப் பெண்ணு மிமய  
 மலைக்கு மனைவியுமாகிய  
 மனோரமையென்பவள்  
 மேநகைபுதல்வி - பார்வதி  
 மேம்பாடு - புகழ், மேன்மை  
 மேய்தல் - உண்டல்  
 மேய்த்தல் - மேயச் செய்தல்  
 மேரு - பொன்மலை, மலை  
 மேலகம் - மோக்கம்  
 மேலமரிறைவன் - முருகன்

மேலுலகம் - தேவலோகம்  
 மேலோர் - அறிஞர், புலவர்,  
 வானோர்  
 மேல் - அகலம், ஆகாயம், இனி  
 யென்பது, ஏழுநுருபு (உ-ம்:  
 தன்மேற்கடுவரை நீரிற்கடுத்து  
 வரக்கண்டும்), மேல், மேற்கு  
 மேவலர் - பகைவர்  
 மேவல் - ஆசைப்பெருக்கம்,  
 உண்டல், வியங்கோண்முற்று,  
 விரும்பல்  
 மேவினர் - உறவோர், சினேகிதர்  
 மேவு - ஆசை, மேவென்னேவல்  
 மேழகம் - சுவகம், செம்மறிக்கடா,  
 தருவாட்டேறு  
 மேழி - மேழி  
 மேழியர் - பூவைசியர், மருதநில  
 மாக்கள்  
 மேளம் - பலவாச்சியக்கூட்டம்  
 மேளனம் - கூட்டம்  
 மேற்கு - மேல், மேற்றிசை  
 மேற்குலத்தோர் - அந்தனர்  
 மேற்கோள் - சனி, மேன்மை  
 மேற்செம்பாலை - ஓரிராகம்  
 மேற்றிசைப்பாலன் - வருணன்  
 மேனி - உடலுருவம், நிறம், வடிவு

மை

மை - அஞ்சனம், கறுப்பு, குற்றம்,  
 செம்மறியாடு, நீர், மலடு, மேகம்,  
 மேடவிராசி, மையென்னேவல்  
 மைதல் - மையச்செய்தல்  
 மைதுலி - சீதை  
 மைதுனம் - புணர்ச்சி  
 மைத்திரம் - சிநேகம்  
 மைத்திரியம் - சிநேகம்  
 மைத்துனன் - மச்சினன்  
 மைநாகன் - மலையரயனுக்கும்  
 மேநகைக்கும் புத்திரன்

மைந்தர் - ஆண்மக்கள், மனிதர்  
மைந்தன் - மகன்  
மைந்து - மயக்கம், வலி, வினை  
யெச்சம்  
மைமா - பன்றி  
மைமுகன் - முசு  
மைமை - மலடி, மலட்டெருமை  
மையம் - நடு, வினைமுற்று  
மையல் - உன்மத்தம், மயக்கம்,  
வியங்கோண்முற்று

## மொ

மொகமொகெனல் - ஈரடுக்  
கொலிக்குறிப்பு  
மொக்குள் - கொப்பூழ், நீர்க்குமிழி,  
மலரும் பருவத்தரும்பு  
மொச்சை - ஓர்கொடி  
மொடமொடெனல் -  
ஈரடுக்கொலிக் குறிப்பு  
மொட்டு - இளம்பூவரும்பு  
மொட்டை - மழித்தல்  
மொத்தம் - பொது, வினைமுற்று  
மொத்தல் - அடித்தல், வியங்  
கோண்முற்று  
மொந்தை - ஓர்கட்பறை, ஓர்  
பாத்திரம்  
மொய் - கூட்டம், போர், போர்க்  
களம், மொய்த்தல், மொய்  
யென்னேவல், யானை, வண்டு  
மொய்கதிர் - முலை  
மொய்த்தல் - நெருங்கல், மூடுதல்  
மொய்த்தாய் - தாய்  
மொய்யம்பு - தோள், வலி  
மொழி - சொல், மொழியென்  
னேவல்  
மொழிதல் - சொல்லல்  
மொழிமை - பழஞ்சொல்  
மொள்ளல் - முகத்தல், வியங்  
கோண்முற்று

## மோ

மோ - ஒரெழுத்து, முன்னிலை  
யகைச்சொல் (உ-ம்: சேண்மோ),  
மோவென்னேவல்  
மோகம் - ஆசை, உன்மத்தம்,  
காமம்  
மோகர் - சித்திரக்காரர்  
மோகனம் -  
அட்டசித்தியிலொன்று  
மோகன் - மன்மதன்  
மோகினி - திருமால் பெண்ணுருக்  
கொண்ட மோகினி  
மோக்கம் - தீர்தல், பரசுதி  
மோசம் - வஞ்சனை  
மோசனம் - ஓர்வகைநெல், தீர்தல்  
மோடி - காடுகாள், பிணக்கு  
மோடு - உயர்ச்சி, பெருமை,  
வயிறு  
மோதகம் - அப்ப வர்க்கம்,  
தோசை  
மோதம் - உவகை, வாசனை  
மோதல் - அடித்தல், வியங்கோண்  
முற்று  
மோதிரம் - ஆழி  
மோத்தல் - ஆக்கிராணித்தல்  
மோத்தை - வெள்ளாட்டுக்கடா  
மோவாய் - தாடி  
மோழல் - பன்றி  
மோழை - கஞ்சி, கொம்பின்மை  
மோனம் - மொளனம்  
மோனர் - முனிவர்  
மோனை - ஆதி, ஓர் தொடை

## மொள

மொளஞ்சி - நாணற்புல்லாற்செய்த  
வரைஞான  
மொளத்திகம் - முத்து  
மொளரவி - வின்னான



மெளலி - கள், சிகை, மயிர் முடி  
 மெளவல் - வனமல்லிகை  
 மெளனியர் - முனிவர்

## ய

யசமானன் - தலைவன்  
 யசனம் - யாகம்  
 யசு - இரண்டாம் வேதம்  
 யசுரு - இரண்டாம் வேதம்  
 யட்டி - ஊன்றுகோல், முத்துத்  
 தாழ்வடம்  
 யதி - தாளப் பிரமாணம், முனிவர்,  
 மோனை  
 யது - ஓரரசன்  
 யமகம் - வந்தசொல்லே வருதல்  
 யமளம் - இரட்டை  
 யமி - முனிவன்  
 யமுனை - காளிந்திநதி  
 யயாதி - குருகுலத்தரசர்களி  
 லொருவன்  
 யவம் - ஓர் வகைக்கோதுமை  
 யவனம் - ஓர் தேயம்  
 யவனர் - சும்மாளர், சித்திரக்காரர்,  
 சோனகர்

## யா

யா - அசைச்சொல் (உ-ம்:  
 யாபன்னிருவர் மாணாக்கர  
 கத்தியனார்க்கு), ஓரெழுத்து,  
 ஓர் மரம், சந்தேகம், வினா  
 யாகபோசனர் - வானோர்  
 யாகம் - வேள்வி  
 யாக்கை - உடல், கட்டு, வினை  
 முற்று  
 யாங்கு - இடத்தினை யுற்றசொல்,  
 எங்கு  
 யாங்ஙனம் - எங்ஙனம்  
 யாசகம் - இரப்பு

யாசகர் - இரப்போர்  
 யாசித்தல் - இரத்தல்  
 யாணர் - அழகு, தச்சர், நன்மை,  
 புதுமை, வளமை  
 யாண்டு - எங்கு, காலம்  
 யாண்டை - இடத்தினை யுற்ற  
 சொல், எவ்விடம்  
 யாதனம் - தெப்பம், மரக்கலம்  
 யாதனை - துன்பம், நரகத்திற்  
 கொல்லாது வருத்துநோய்  
 யாது - இராக்கதர், எது ஐயுற்ற  
 சொல், கள்  
 யாதுதானர் - இராக்கதர்  
 யாதோ - ஐயச்சொல்  
 யாத்திரை - திருவிழா, பிரயாணம்  
 யாப்பு - கட்டு, செய்யுள்  
 யாமம் - இடக்கைமேளம்,  
 இராத்திரி, சாமம், தெற்கு  
 யாமவதி - இராத்திரி  
 யாமனை - காளி  
 யாமிகள் - நகரசோதகன்  
 யாமியம் - தெற்கு  
 யாமினி - இராத்திரி  
 யாமினியம் - தெற்கு  
 யாரி - சுதவு  
 யார் - வினா  
 யாவும் - எல்லாம்  
 யாழ - முன்னிலையசைச்சொல்  
 (உ-ம்: நீயே செய்வினை  
 மருங்கிற் செல் வயர்ந்தி  
 யாழநின்கை புனைவில்லினா  
 ளூர்தியே)  
 யாழ் - அச்சுவினிநாள், திருவா  
 திரைநாள், மிதுனவிராசி,  
 வீணை  
 யாழ்வல்லோர் - கந்திருவர்  
 யாளி - சிங்கம், சிங்கவிராசி, யாளி  
 யாளியூர்தி - காளி, தூர்க்கை  
 யாறு - ஆறு  
 யானம் - கள், சிவிகை, மரக்கலம்  
 யானை - ஆனை, வடதிசைப்  
 பாலன்குறி

யானைச்சார்பு - யானை  
 துயிலிடம்  
 யானை முகவற்கிளையோன் -  
 வீரபத்திரன்  
 யானைமுகன் - விநாயகன்  
 யானையுண்குருகு -  
 சக்கரவாகப்பள்ளி  
 யானையுரித்தோன் - சிவன்

யு

யுகந்தரம் - தேர் முதலியவற்றினுசுத்  
 திற்பிணிக்கு நெடுந்தறி  
 யுகமுடிவு - உலகமுடியுங்காலம்  
 யுகம் - இருபொருள், ஓர்காலத்  
 தளவு, நுகத்தடி, பூமி  
 யுகளம் - இரண்டு  
 யுகளி - இரண்டு  
 யுகாதி - அருகன்  
 யுத்தம் - உசிதம், கூடல், நியாயம்,  
 போர்  
 யுக்தி - உபாயம், யோசித்தல்  
 யுவ - ஓராண்டு  
 யுவதி - பதினாறு வயதுப் பெண்  
 யுவராசன் - இளவரசன்

யூ

யூகம் - ஓர்புல், கருங்குரங்கு,  
 காந்தி, தருக்கம், படை, படை  
 வகுப்பு, பெண்குரங்கு, முசு  
 யூகி - யூகியென்னேவல், விவேகி  
 யூகித்தல் - ஆராய்தல்  
 யூதநாதன் - யானைக்கூட்டத்துத்  
 தலையானை  
 யூதபம் - யானைக்கூட்டத்துத்  
 தலையானை  
 யூதம் - யானைக்கூட்டம், விலங்  
 கின் கூட்டம்  
 யூதம் - உடற்குறை, யாகப் பசுவைக்  
 கட்டுந்தறி, யாகம்

யோ

யோகம் - அட்டயோக முதலிய  
 யோகம், அதிட்டம், உபசாரம்,  
 உபாயம், உயர்ச்சி, உற்சாகம்,  
 கூடல், கூட்டம், சாவு, தியானம்,  
 பஞ்சாங்கத்திலொன்று  
 யோகர் - சமணமுனிவர், முனிவர்  
 யோகி - அரன், அருகன், ஐயனார்,  
 முனிவர்  
 யோகினி - காளி, யோகினி  
 யோக்கியம் - தகுதி, நன்கு  
 யோசனை - ஒலித்தல், ஓரெல்லை  
 யளவு, யோசித்தல்  
 யோசனைகந்தி - வியாசர்தாய்  
 யோசித்தல் - ஆராய்தல்  
 யோனி - காரணம், பெண்குறி

யௌ

யௌதகம் - மகட்கு மருமானுக்  
 குந்தந்தபொருள்  
 யௌவனம் - அழகு, களிப்பு

வ

வகிர் - வகிரென்னேவல், வழி,  
 வார்  
 வகிர்தல் - அறுத்தல், கோதல்,  
 பங்குசெய்தல், போழ்தல்  
 வகுத்தல் - வகைப்படுத்தல்  
 வகுந்து - வழி, வினையெச்சம்  
 வகுப்பு - அழகு, வகுத்தல்  
 வகுலி - மீன்  
 வகுளம் - மகிழ்மரம்  
 வகுளி - ஒலி  
 வகை - கூறுபாடு, வகுப்பு  
 வக்கிரம் - கொடுமை, பொய்,  
 பொறாமை, மீளமடங்குதல்,  
 வட்டம், வளைவு

வக்கிரன் - செவ்வாய்  
 வக்கிராங்கம் - அன்னம்  
 வங்கணம் - சிநேகம்  
 வங்கம் - ஈயம், ஓர் தேசம், சுத்தரிச்  
 செடி, பதினெண் பாடையி  
 லொன்று, மரக்கலம், வெள்ளி  
 வங்கர் - சண்டாளர்  
 வங்காரம் - உலோகக்கூட்டி  
 வங்காளம் - ஓரிராகம், ஓர் தேசம்  
 வங்கி - துறடு  
 வங்கியம் - இசைக்குழல்  
 வங்கு - கற்புழை  
 வங்கூழ் - காற்று  
 வசதி - மருத நிலத்தூர், வீடு  
 வசந்தபயிரவி - ஓரிராகம்  
 வசந்தம் - இந்திரன் மாளிகை,  
 இளவேனில், தென்றல்காற்று,  
 வாசனை  
 வசந்தன் - தென்றற்காற்று,  
 மண்மதன்  
 வசந்திகை - தேமல்  
 வசனம் - சொல்  
 வசனித்தல் - சொல்லல்  
 வசி - கூர்மை, சூலம், தழும்பு,  
 வசியம், வசியென்னேவல்,  
 வாள்  
 வசிட்டன் - பிரமன், மானத  
 புத்திரன்  
 வசித்தல் - தங்கல், வாசகம்  
 வசித்துவம் - அட்டபாக்கியத்  
 தொன்று, வசமாக்கல்  
 வசியம் - கைவசம்  
 வசிவு - வளைவு  
 வசிகரணம் - புணர்ச்சிக் கிணக்கம்,  
 வசம்  
 வசிகரம் - வசம்  
 வச - கிரணம், நெருப்பு, பசுவின்  
 கன்று, பொருள், பொன்  
 வசக்கள் - அட்டவசக்கள்  
 வசதேவன் - கண்ணன்றந்தை  
 வசதை - பூமி  
 வசநாள் - அவிட்டநாள்

வசந்தரை - பூமி  
 வசமதி - பூமி  
 வசை - இகழ்ச்சிச்சொல், குற்றம்  
 வச்சகம் - மலைமல்லிகை  
 வச்சி - காயாமரம்  
 வச்சிரகம் - தாமரைக்காய்  
 வச்சிரபாணி - இந்திரன்  
 வச்சிரம் - சுதுரக்கள்ளி, வச்சிரா  
 யுதம், வயிரமணி  
 வச்சிரவல்லி - பிரண்டை  
 வச்சிராங்கம் - சதுரக்கள்ளி  
 வச்சிராவர்த்தம் - இராமன்வில்  
 வச்சிரி - இந்திரன்  
 வச்சையம் - கலைமான்  
 வஞ்சகன் - தூர்த்தன், வஞ்சிப்  
 போன்  
 வஞ்சப்பெண் - காளியேவல்  
 செய்பவன்  
 வஞ்சம் - கொடுமை, சிறுமை,  
 பொய், வாள்  
 வஞ்சவம் - பாம்பு  
 வஞ்சனம் - வஞ்சித்தல்  
 வஞ்சனி - இடாகினி, காளியேவல்  
 செய்மகள், பெண்  
 வஞ்சனை - தெய்வப்பெண்,  
 வஞ்சம்  
 வஞ்சி - ஓர்கொடி, ஓர்பா, கரு  
 லூர், தருமதேவதை, பகைவர்  
 மேற்செல்லுஞ் சேவகர்க்கு  
 மாலை, பெண், வஞ்சியென்  
 னேவல்  
 வஞ்சித்தல் - வஞ்சனை செய்தல்  
 வஞ்சிவேந்தன் - சேரன்  
 வஞ்சகம் - அசோகமரம்  
 வஞ்சகன் - கரிக்குருவி  
 வடகம் - உல்லாசம், தோல்  
 வடகரி - பொன்பலை  
 வடகிழ்த்திசைப்பலை - ஈசான்  
 வடக்கு - வடதிசை  
 வடதிசைப்பாலன் - குபேரன்  
 வடந்தை - வடகாற்று  
 வடமரம் - ஆலமரம்

வடமீன் - அருந்ததி  
 வடமேற்றிசைப்பாலன் - வாயு  
 வடம் - ஆலமரம், ஊர், கயிறு,  
 நாணி, பூவரும்பு  
 வடவாமுகம் - ஊழித்தீ  
 வடவானலம் - வடவாமுகாக்கினி  
 வடவிருக்கம் - ஆலமரம்  
 வடவை - ஊழித்தீ, எருமை,  
 பெண் குதிரை, பெண்யானை  
 வடி - சள், நாய், வடியென்னேவல்  
 வடிகயிறு - குதிரைக்கயிறு  
 வடிதல் - சிந்தல், நீளல், வடியல்  
 வடித்தல் - வடிக்குதல், வசமாக்கல்  
 வடியல் - வடிதல்  
 வடிவம் - உடலுருவம், வடிவு,  
 வினைமுற்று  
 வடிவு - அல்குல், அழகு  
 வடு - இளங்காய், குற்றம், செம்பு,  
 தழும்பு, மருதயாழ்த்திறம்,  
 வடுவென்னேவல், வண்டு  
 வடுகன் - வயிரவன்  
 வடுகன்றாய் - காடுகாள்  
 வடுத்தல் - இளங்காயரும்பல்  
 வடுகி - காடுகாள்  
 வடுகு - உபநயனம், ஓர்தேயம்,  
 ஓர்பாடை  
 வடுவரி - வண்டு  
 வட்கல் - கெடுதல், வியங்கோண்  
 முற்று, வெட்கல்  
 வட்கார் - பகைவர்  
 வட்டணம் - பரிசை  
 வட்டணை - தாளம், வட்டம்  
 வட்டணையுறுத்தல் - தாளம்  
 போடல்  
 வட்டம் - குளம், கேடசம், கைமணி,  
 கொள்கலம், சக்கரம், சீலை,  
 தாழ்வு, திரிகை, நீர்ச்சால்,  
 பரிவேடம், பிடம், பொற்காசு  
 முதலியவற்றின் வட்டம்,  
 வளைதடி.

வட்டி - பலகறை, முதற்பொருட்கு  
 வருமுதியம், வட்டியென்னேவல்  
 வட்டிகை - கூடை, கைமணி,  
 சித்திரம், நால்வகைச் சாந்து  
 வட்டித்தல் - ஆணையிடல்,  
 ஊணிடுதல், தாளம்போடல்  
 வட்டில் - கூடை, புட்டில்,  
 வட்டில், வழி  
 வட்டு - சூதாடு கருவி, திரட்சி  
 வட்டுடை - சீலை  
 வட்டை - வழி  
 வட்டபுலி - சிங்கம்  
 வணக்கம் - தொழுதல், வினை  
 முற்று  
 வணக்கல் - வளைத்தல், வியங்  
 கோண்முற்று  
 வணங்காமுடியினன் -  
 தூரியோதனன்  
 வணர் - வளைவு  
 வணிகம் - செட்டு  
 வணிகன் - கொள்ளல் விற்பல்  
 செய்வோன், வைசியன்  
 வணிச்சியம் - வாணிச்சியம்  
 வண்களமர் - சூத்திரர், வேளாளர்  
 வண்சிறை - மதில்  
 வண்டர் - கவிகள் கற்றோர்,  
 மங்கலப் பாடகர்  
 வண்டல் - மகளிர் விளையாட்டு,  
 வண்டல்  
 வண்டன் - திண்ணியன்  
 வண்டானம் - நாரை  
 வண்டு - அன்பு, குற்றம், கைவளை,  
 சங்கு, பூசநாள், வண்டு  
 வண்டுணாமலர்மரம் - சண்பக  
 மரம், வேங்கை மரம்  
 வண்டுறை - எழுத்திலாவோசை  
 வண்ணகம் - முடுகியல்  
 வண்ணமகள் -  
 கோலஞ்செய்வாள்  
 வண்ணம் - அழகு, இராகம்,  
 குணம், சந்தம், சாந்துப்பொது  
 நன்மை, நிறம், வடிவு

வண்ணாரர் - ஏகாலியர்  
வண்மை - அழகு, ஈகை, குணம்,  
புகழ், மெய்மை, வளமை  
வதனம் - முகம்  
வதன் - கொலை செய்வோன்  
வதானியன் - குபேரன், வரையாது  
கொடுப்போன்  
வதி - சேறு, வதியென்னேவல், வழி  
வதிதல் - தங்கல்  
வதிரன் - செவிடன்  
வதுவர் - குதிரைப்பாகர், யானைப்  
பாகர்  
வதுவை - புதுமணம், வாசனை  
வதை - கொலை, வதையென்  
னேவல்  
வதைத்தல் - கொல்லல்  
வத்தி - விளக்குவர்த்தி  
வத்திரம் - சீலை, முகம்  
வத்து - பொருள்  
வந்தனமாலை - வாயிலிற்கட்டுந்  
தோரணம்  
வந்தனம் - அட்டாங்கமாகப்  
பணிதல், விநயம், வினைமுற்று  
வந்தனை - ஆராதனை, வணக்கம்,  
வினைமுற்று  
வந்தி - மலரடி, வந்தியென்னேவல்  
வந்திகள் - கவிஞர், புகழ்வோர்,  
மங்கலப்பாடகர்  
வந்தித்தல் - வணங்கல்  
வந்தித்துறிற்போர் - புகழ்ந்து  
பாடுவோர்  
வந்தியர் - புகழ்வோர், மங்கலப்  
பாடகர்  
வந்தியை - மலடி, வினைமுற்று  
வந்து - காற்று, வினைமுற்று,  
வினையெச்சம்  
வந்தை - பெருமை, மலடி, வினை  
முற்று  
வபனம் - மழிப்பு  
வபு - உடல்  
வபை - வயிற்றினாபிக்குள்

வெண்டுகில் போன்ற புரை  
யாகியநிணம்  
வமணம் - சத்திபண்ணல்  
வம்பலர் - அயலோர், புதியோர்  
வம்பல் - திசை  
வம்பி - வசவி  
வம்பு - கச்சு, நிலையின்மை,  
புதுமை, மிடர், வாசனை  
வயங்கல் - ஒளிசெய்தல், நடத்தல்,  
வியங்கோண்முற்று  
வயது - யௌவனம், வயசு  
வயந்தம் - வசந்தம்  
வயப்புலி - சிங்கம்  
வயப்போத்து - சிங்கம்  
வயமா - சிங்கம், புலி, யானை  
வயம் - குதிரை, நீர், பறவை, வசம்,  
வலி  
வயல் - கழனி, மருதநிலம், வெளி  
வயவரி - புரி  
வயவர் - படைவீரர்  
வயவன் - கரிக்குருவி, காதலன்,  
திண்ணியன், வலியன்  
வயவு - ஆசை  
வயவை - வழி  
வயாவு - ஆசை, கருப்பம், வருத்தம்,  
வயானம் - பறவை  
வயானன் - வலியன்  
வயிரப்படை - வச்சிராயுதம்  
வயிரம் - கூர்மை, சலஞ்சாதித்தல்,  
சினம், தண்டாயுதம், திரு  
வோணம், பூணாகக்கூட்டுவது,  
மரவயிரம், வத்திரம், வச்சிரா  
யுதம்  
வயிரியம் - மயிர்ச்சீலை  
வயிரியர் - கூத்தர், பாணர்  
வயிர் - ஊதுகொம்பு  
வயிறு - வயிறு  
வயினம் - பறவை  
வயின் - இடம், ஏழனுருபு (உ-ம்:  
அவர் வயிற்செல்வாய்), வயிறு,  
வீடு  
வரகு - ஓர்பயிர்

வரதம் - வரங்கொடுத்தல்  
 வரதன் - அரன், அரி, அருகன்  
 வரநதி - சுங்கை  
 வரப்பு - எல்லை  
 வரப்புள் - வயல்  
 வரம் - அனுக்கிரகம், நவநிதி  
 யிலொன்று, மேன்மை  
 வரம்பு - எல்லை, வழி  
 வரர் - மேலோர், வானோர்  
 வரல் - வருதல், வியங்கோண்  
 முற்று  
 வரவு - வருகை  
 வரன் - சிவன், தமயன், பிரமன்,  
 புருடன்  
 வரன்முறை - ஊழ், வரலாறு  
 வரன்றல் - கொழித்தல், வியங்  
 கோண்முற்று  
 வராகம் - அட்டாதச புராணத்  
 தொன்று, பன்றி  
 வராகன் - திருமால்  
 வராகி - சக்தமாதர்களிலொருத்தி  
 வராங்கம் - தலை  
 வராடகம் - தாமரைக்காய், பல  
 கறை  
 வராடம் - தாமரைக்காய், பல  
 கறை  
 வராடி - பலகறை, முதுகு நூற்  
 சிலை  
 வரால் - ஓர்வகை மீன், வினை  
 முற்று  
 வராளம் - பாம்பு  
 வராளி - ஓரிசை  
 வாரி - இசைப்பாட்டு, எழுத்து,  
 குடியிறை, தேமல், நீளம், நெல்,  
 வண்டு, வாரியென்னேவல், வழி,  
 விரலிறை  
 வரிக்கடை - வண்டு  
 வரிசந்தி - நாற்றெருக் கூடுமிடம்  
 வரிசை - ஒழுங்கு, முறைமை,  
 வெகுமானம்  
 வரிதல் - எழுதல், கூட்டல், சித்திர  
 மெழுதல்

வரித்தல் - கூட்டல், பூசுதல்  
 வரிப்புறம் - அணில்  
 வருக்கம் - கூட்டம், வகுப்பு  
 வருக்கை - பலாமரம்  
 வருச்சித்தல் - நீக்கல்  
 வருடம் - ஆண்டு, பாரதவருட  
 முதலிய, மழை, வினைமுற்று  
 வருடல் - தடவல், வியங்கோண்  
 முற்று  
 வருடை - எண்காற்புள், குறும்  
 பாடு, மேடவிராசி, வரையாடு,  
 வினைமுற்று  
 வருட்டம் - வினைமுற்று, வேம்பு  
 வருட்டல் - வற்புறுத்தல், வியங்  
 கோண்முற்று  
 வருணம் - எழுத்து, குலம், நிறம்,  
 நீர்  
 வருணனாள் - சதயநாள்  
 வருணனை - தோத்திரம்  
 வருணன் - புளற்கரசன்  
 வருதல் - நடத்தல், வரல்  
 வருத்தம் - உள்ளக்களிப்பு,  
 துன்பம், வினைமுற்று  
 வருத்தல் - துன்புறுத்தல், வியங்  
 கோண்முற்று  
 வருபுனல் - ஆறு  
 வருதம் - தேரைப்பாதுகாக்கும்  
 புலித்தோன் முதலிய  
 வருதினி - ஓர்தெய்வப் பெண்,  
 படை  
 வரேந்திரன் - வரத்தின்மிக்கவன்  
 வரை - அளவு, கரை, சிறுவரம்பு,  
 மலை, மூங்கில், வரையென்  
 னேவல், விரலிறை  
 வரைச்சிறுகரிந்தோன் - இந்திரன்  
 வரைதல் - எழுதல், கொள்ளல்,  
 சித்திரமெழுதல், நீக்கல், மாற்றல்,  
 விவாகம்  
 வரைபகவெறிந்தோன் - குமரன்  
 வரைப்பு - எல்லை, மதில்  
 வரையறுத்தல் - மதித்தல்,  
 வளைத்தல்

வரையறை - அளவு  
 வரையாடு - குறும்பாடு  
 வரையறுத்தல் - வளைத்தல்  
 வரைவின்மாது - வேசி  
 வரைவு - அளவு, எல்லை, பிரிவு,  
 மாறுபாடு  
 வர்க்கம் - வருக்கம்  
 வர்க்கு - கஞ்சி  
 வர்த்தமானம் - நிகழ்காலம்  
 வர்த்தி - இரத்தினங்களின் கீழ்ப்  
 பதிக்குந்தகடு, திரிச்சீலை,  
 பரிமளத் திரவியங்களை  
 கூட்டியரைத்துச் செய்த  
 வத்தி, வர்த்தியென்னேவல்  
 வர்த்தித்தல் - வளர்த்தல்  
 வர்த்துலம் - வட்ட வடிவு  
 வலக்காரம் - பொய்  
 வலத்தல் - சொல்லல், நிணத்தல்,  
 வளைத்தல்  
 வலத்திடல் - சொல்லல்  
 வலந்தம் - வசனம், வளைவு  
 வலம் - இடம், ஏழனுருபு (உ-ம்:  
 காழ்வரை நிலலாக்களிறன்  
 னான் கைவலத்தியாழ்வரை  
 நின்றது), மேல், வலப்பக்கம்,  
 வலி, வெற்றி  
 வலம்புரி - நந்தியாவர்த்தம்,  
 வலம்புரி, வலம்புரிச் சங்கு  
 வலயம் - கடல், குளம், கைக்  
 கடகம், சுற்று, வட்டம்  
 வலவன் - சமர்த்தன், தேர்ப்பாகன்,  
 வெற்றியாளன்  
 வலவை - இடாகினி, காளி,  
 காளியேவற்பெண், வல்லவள்,  
 வல்லோன்  
 வலன் - வலம்  
 வலாகம் - கொக்கு  
 வலாரி - இந்திரன்  
 வலி - பற்றிரும்பு, வலியென்  
 னேவல், வல்லமை  
 வலிதல் - தங்கல், துணிதல்  
 வலித்தல் - உடன்படல், நிணத்தல்

வலிமுகம் - குரங்கு  
 வலியன் - கரிக்குருவி  
 வலியான் - கரிக்குருவி  
 வலியறுத்தல் - உறுதிசெய்தல், வலி  
 தருதல், வியங்கோண்முற்று  
 வலிமுகம் - குரங்கு  
 வலு - கொசுரு  
 வலை - மீன்வலை முதலாயின  
 வலைப்படல் - சிறைப்படல்,  
 வியங்கோண்முற்று  
 வலையர் - நெய்தனிலமாக்கள்  
 வல் - சிக்கிரம், சூதாடு கருவி,  
 மேடு, வலி  
 வல்கிதம் - குதிரையிருகாற்றுாக்கி  
 யாடிவரு நடை  
 வல்சி - உண்டல், சோறு  
 வல்லகி - வீணை  
 வல்லணங்கு - காளி  
 வல்லபன் - நாயகன், பிரிய  
 முள்ளோன்  
 வல்லபை - ஓரசுரமாதா, பிரிய  
 நாயகி  
 வல்லரி - கொடி, தளிர், பூங்  
 கொத்து  
 வல்லவன் - இடையன், பருப்புக்  
 கறிகள் சமைப்போன், புருண்,  
 வல்லான்  
 வல்லவி - மனைவி  
 வல்லாரை - ஓர்பூடு, கேட்டை  
 நாள்  
 வல்லார் - சமர்த்தர், மாட்டாதார்  
 வல்லாளன் - திண்ணியன்,  
 வல்லான்  
 வல்லி - அளவு இடைச்சேரி, கால்  
 விலங்கு, நீங்கல், படர்கொடி,  
 பிரிதல்  
 வல்லிகம் - கொடி  
 வல்லிகை - காதணி, யாழ்  
 வல்லிசை - உச்சவிசை, பாம்பு  
 வல்லியம் - இடையருர், கொல்லி  
 மலை  
 வல்லுநர் - வல்லோர்

வல்லுளி - பன்றி  
 வல்லூகம் - ஆண்குரங்கு, கரடி,  
 முசு  
 வல்லூரம் - வள்ளூரம்  
 வல்லெனல் - அநுகரண வோசை  
 வல்லை - ஓர்நோய், சுடுப்பு, கால  
 விரைவு, கோட்டை, பெருங்க  
 ாடு, மேடு, வட்டம்  
 வல்விலங்கு - யானை  
 வவ்வல் - வாருதல்  
 வழக்கம் - வழங்குதல்  
 வழங்கல் - ஈதல், உலாவல்,  
 சொல்லல், நடத்தல், வியங்  
 கோண்முற்று  
 வழலை - ஓர் பாம்பு, கோழை  
 வழாறு - நிறைபுனல்  
 வழி - இடம், ஏழனுருபு (உ-ம்:  
 நின்றதோர் நறைவேங்கை  
 நிழல் வழியசைந்தனன்),  
 காரணம், திரட்சி, நடவை,  
 பின், மகன், முறைமை,  
 வழியென்னேவல்  
 வழிதல் - ஒழுக்கல்  
 வழித்தல் - வழிக்குதல்  
 வழித்தோன்றல் - மகன்  
 வழிநாள் - பின்னைநாள்  
 வழிபடல் - வணங்கல்  
 வழிபயத்தல் - மறுப்பறுத்தல்  
 வழிபாடு - ஆராதனை, வழிபடல்  
 வழியடைத்தல் - புறம்புறுத்தல்  
 வழியுரைப்போர் - தூதர்  
 வழு - ஈனம், கேடு, வழுவென்  
 னேவல்  
 வழுக்கல் - அடித்தல், இழுக்கல்,  
 மோதல், வியங்கோண்முற்று  
 வழுக்கு - நிணம், மறதி, வழுக்  
 கென்னேவல்  
 வழுதலை - சுத்தரிச்செடி,  
 புனத்திடு பொய்க்கழு  
 வழுதி - பாண்டியன்  
 வழுது - பொய், வைக்கோல்  
 வழுதுணை - சுத்தரிச்செடி

வழுத்தல் - துதித்தல், வியங்கோண்  
 முற்று, வினைமுற்று  
 வழுவை - யானை, வினைமுற்று  
 வழை - சுரப்புன்னை மரம்,  
 வினைமுற்று  
 வளப்பம் - கொழுப்பு, மாட்சிமை  
 வளமை - உபகாரம், கொழுப்பு,  
 மாட்சிமை  
 வளமையர் - பூவைசியர்  
 வளம் - அழகு, பலபண்டம்,  
 மாட்சிமை, வலி  
 வளர்ச்சி - வளர்தல்  
 வளர்தல் - உயர்தல்  
 வளர்த்தாள் - செவிலித்தாய்  
 வளர்மயிர் - மயிர்க்குழற்சி  
 வளவன் - சோழன்  
 வளவி - வீட்டிறப்பு  
 வளாகம் - இடம், சூழ்ந்திடல்,  
 தினைப்புனம்  
 வளார் - இளங்கொம்பு  
 வளாவல் - கலத்தல், வளைத்தல்,  
 வளைவு, வியங்கோண்முற்று  
 வளி - காற்று, குறைக்காற்று  
 வளை - கங்கணம், கைவளை,  
 சக்கரம், சங்கு, நுழைவளை,  
 வளையென்னேவல்  
 வளைத்தல் - கட்டல், தடுத்தல்,  
 வளைத்தல், வாருதல்  
 வளைபோழ்நர் - சங்குறுப்போர்  
 வளைமணி - அக்குமணி, சங்கு  
 மணி  
 வளையகம் - சங்கு  
 வளையம் - குளம், தாமரையுட்  
 சுருள், வட்டம்  
 வளைவு - வளைதல்  
 வள் - காது, கூர்மை, நெருக்கம்,  
 வழி, வளம், வார், வாளுறை,  
 வான்  
 வள்ளம் - ஒரு மரத்திற்றோண்டிய  
 சிறுதோணி, மரக்கால், வட்டில்  
 வள்ளல் - வரையாது கொடுப்  
 போன்



வள்ளி - ஆபரணம், ஓர் கூத்து கை  
வளை, படர்கொடி, பிரப்பங்  
கேடகம்  
வள்ளி மணாளன் - முருகன்  
வள்ளியம் - ஊதுகுழல், மரக்கலம்,  
மிளகு, மெழுகு  
வள்ளியோர் - வரையாது கொடுப்  
போர்  
வள்ளுவன் - ஓர் சாதியோன்,  
புரோகிதன், வருங்காரியஞ்  
சொல்வோன்  
வள்ளூரம் - ஆட்டிறைச்சி,  
ஆவினிறைச்சி, சூட்டிறைச்சி,  
புலால்  
வள்ளை - ஓர்கொடி, உலக்கை  
யோச்சித் தந் தலைவன் வளங்  
கூறி மகளிர் பாடுவது  
வறத்தல் - காய்தல்  
வறிஞர் - தரித்திரர்  
வறிது - அறியாமை, சிறுமை,  
பயனின்மை  
வறியோன் - தரித்திரன்  
வறுத்தல் - வறட்டல்  
வறுமை - தரித்திரம்  
வறை - துவட்டற்கறி, வினை  
முற்று  
வறையல் - துவட்டற்கறி,  
பிண்ணாக்கு  
வற்கம் - குதிரைக்கயிறு  
வற்கறி - கரகம்  
வற்கலை - மரவுரிச்சீலை  
வற்காலி - வெள்ளாடு  
வற்சதரம் - ஈனாவிளங்கன்று  
வற்சம் - எருமை பசுவிறற்றின்  
கன்று, ஓர்தேயம், மார்பு  
வற்சரம் - வருடம்  
வற்சலம் - கன்றுத்தாய்ப்பசு, தயை  
வற்சை - குழந்தை, மலட்டுப்பசு  
வற்பு - உறுதி  
வற்புறுத்தல் - உறுதிப்படுத்துதல்  
வற்றல் - வறுத்தல், வியங்கோண்  
முற்று

வனசம் - தாமரை  
வனசரம் - வனத்திற் பிறந்த  
யானை  
வனசார் - வேடர்  
வனச்சார்பு - முல்லைநிலம்  
வனப்பு - அழகு  
வனமாலி - திருமால்  
வனம் - அழகு, ஊர்குழந்த  
சோலை, காடு, கடுகாடு, துளசி,  
நீர், வழி  
வனாந்தரம் - மக்கள் வழங்காத  
விடம்  
வனிதை - பெண்  
வணைதல் - அலங்கரித்தல், செய்தல்  
வன்கட்பேதையர் - பாலைநிலப்  
பெண்கள்  
வன்பால் - குறிஞ்சிநிலம், பாலை  
நிலம், மேடு  
வன்பு - வன்மை  
வன்மரம் - அகக்காழ்  
வன்மீகம் - புற்று  
வன்மீன் - முதலை  
வன்மை - கருத்து, வலி  
வன்ளி - ஓர்மரம், கிள்ளை, தீ,  
பிரமசாரி

வா

வாகனம் - ஏறிநடத்தப்பட்டவை,  
சீலை  
வாகினி - படை, படையிலோர்  
தொகை  
வாகு - அழகு, தோள்  
வாகுசன் - அரசன்  
வாகுலேயன் - முருகன்  
வாகுலையம் - தோளணி  
வாகை - அறத்தின்றுறை, ஈகை,  
ஓழுக்கம், ஓர்மரம், தவம்,  
மிகுதி, வெற்றி, வெற்றிமாலை  
வாக்காள் - சரச்சுவதி

வாக்கியம் - வினைமுதல் செயப்  
படுபொருள் பயனிலையோடு  
முடிந்தசொல்  
வாக்கு - ஐம்பொறியிலொன்று,  
சொல், வாக்கென்னேவல்  
வாக்குதல் - வார்த்தல்  
வாங்கல் - அழைத்தல், சொள்ளல்,  
வளைத்தல், வளைவு, வியங்  
கோண்முற்று  
வாசகம் - வசனம்  
வாசந்தி - குருக்கத்திமரம்  
வாசபேயம் - ஓர்வேள்வி  
வாசம் - அம்பு இருப்பிடம், இறகு  
ஊர், சிலை, மருதநிலத்தார்,  
வாசனை, வேகம்  
வாசரம் - நாள்  
வாசவன் - இந்திரன்  
வாசனி - மேற்கட்டி  
வாசனை - மணம்  
வாசாலன் - மிகப்பேசுவோன்  
வாசி - அக்கவினிநாள், இசைப்  
பாட்டு, குதிரை, பறவை,  
பாணம், மிகுதி, வாசியென்  
னேவல்  
வாசிகம் - சொல்லியனுப்பின  
காரியம்  
வாசிகை - கோத்தமாலை,  
தொடுத்தமாலை, மாலை  
வாசிப்டம் - அட்டாதச தரும  
நூலிலொன்று அட்டாதசவுப்  
புராணத்தொன்று  
வாசித்தல் - படித்தல்  
வாசுகி - அட்டநாசுத்தொன்று  
வாசுதேவன் - விட்டுணு  
வாசை - ஆடாதோடை  
வாச்சியம் - பறை  
வாச்சியாயன் - களாநூற்செய்த  
முனி  
வாஞ்சை - ஆசை  
வாடல் - சாதல், மெலிதல், வியங்  
கோண்முற்று

வாடை - இடைச்சேரி, இடையர்  
வீதி, தெரு, வடகாற்று, வினை  
முற்று, வேடர்வீதி  
வாட்டம் - தெரு, தோட்டம்,  
வழி, வாடல், வினைமுற்று  
வாட்டல் - மெலிவித்தல், வியங்  
கோண்முற்று  
வாட்படையாள் - தூர்க்கை  
வாணன் - ஓரரசன், கார்த்திகை  
நாள், தஞ்சாக்கூர்வாணன்  
வாணி - கூத்து, சரச்சுவதி, சொல்,  
சொல்லல்  
வாணிகம் - வியாபாரம்  
வாணிகள் - செட்டி, துலாராசி  
வாணிகேள்வன் - பிரமன்  
வாணிச்சியம் - கொள்ளல்விற்பல்  
செய்யும் வணிகச்செயல்  
வாணிதம் - கள்  
வாணிநி - கூத்தி, மதத்தவள்  
வாணிபர் - செட்டிகள்  
வாணீசன் - பிரமன்  
வாதசாரதி - அக்கினி  
வாதபோதம் - பலாசு  
வாதப்பிரமி - காற்றுக்கெதிர்  
செலும் விலங்கு  
வாதம் - காற்று, தருக்கம்,  
முப்பிணியிலொன்று  
வாதனம் - சிலை  
வாதாயனம் - பலகணி  
வாதி - நாற்கவியிலொருவன்,  
வாதஞ்செய்வோன், வாதி  
யென்னேவல்  
வாது - தருக்கம்  
வாதுவர் - குதிரைப்பாகர்,  
யானைப்பாகர்  
வாதை - துன்பம், நோய்  
வாத்தியம் - கஞ்சக்கருவி, துளைக்  
கருவி, தோற்கருவி, நரம்புக்  
கருவி இந்நான்கும்  
வாந்தி - சத்தி பண்ணல்  
வாமதேவன் - சிவன்

வாமம் - அழகு, இடதுபக்கம்  
 ஒளி, குறுமை, சிவனைம்முகத்  
 தொன்று, தொடை  
 வாமலூரு - புற்று  
 வாமலூருதனயன் - வான்மீகி  
 வாமலோசனை - அழகிய விழி  
 யுடையாள்  
 வாமனம் - அட்டாதச புராணத்  
 தொன்று, குறள், தென்றிசை  
 யானை  
 வாமனன் - குள்ளன், திருமால்  
 வதாரத்தொன்று  
 வாமன் - அருகன்  
 வாயசம் - காக்கை  
 வாயசாரதி - கூகை  
 வாயம் - நீர்  
 வாயிலாளர் - வாயில்காப்போர்  
 வாயிலோர் - தமிழ்க்கூத்தர்,  
 வாயில் காப்போர்  
 வாயில் - ஐம்பொறி, கடை,  
 காரணம், தூது, வாயில்  
 வாயு - காற்று  
 வாயுமைந்தன் - அனுமான், வீமன்  
 வாயுவிளங்கம் - ஓர்மருந்து  
 வாய் - இடம், உதடு, ஏழனுருபு  
 (உ-ம்: குரைகடல் வாயமு  
 தென்கோ), மெய், வாக்கு,  
 வாயில், வாயென்னேவல்,  
 வாய்மை  
 வாய்க்கால் - நீரோடுங்கால்,  
 மகநாள்  
 வாய்தல் - வாயில்  
 வாய்த்தல் - கிடைத்தல்,  
 பொருந்தல், மாட்சிமை  
 வாய்ப்பு - வளமை  
 வாய்ப்புள் - நிமித்தம்  
 வாய்மை - சொல், மெய், வலி  
 வாய்வட்டம் - குதிரைக்கயிறு  
 வாரணம் - கடல், கவசம், கேடக  
 கம், கோழி, சங்கு, சட்டை,  
 தடுத்தல், யானை, விடுதல்  
 வாரணாசி - காசி

வாரணை - தடுத்தல்  
 வாரணையம் - தடுத்தல்  
 வாரம் - அன்பு, உரிமை, எழு  
 கிழமை, கடல், கரை, சிறு  
 வரம்பு, திரை, பக்கபாதம்,  
 பங்கு, மலைச்சாரல்  
 வாரல் - அள்ளுதல், கொள்ளை  
 யிடல், வியங்கோணமுற்று  
 வாரவானம் - கவசம், பஞ்சு  
 பெய்து தைத்தமெய்ப்பை  
 வாரவாரம் - கவசம்  
 வாராகி - சத்தமாதர்களிவொருத்தி,  
 பெண்பன்றி  
 வாராணசி - காசி  
 வாரி - இசைக்குழல், கடல், கதவு,  
 நிறைபுனல், நீர், மதில், மதிற்  
 சுற்று, யானை நிற்குங் கூடம்,  
 யானை படுக்குங்குழி, வழி,  
 வாயில், வாரியென்னெச்சம்,  
 வெள்ளம்  
 வாரிசம் - தாமரை  
 வாரிதம் - மேகம்  
 வாரிதி - கடல்  
 வாரித்தல் - ஆணையிடல்,  
 தடுத்தல்  
 வாரிவாகம் - மேகம்  
 வாருகோல் - துடைப்பம்  
 வாருணம் - அட்டாதசவுப  
 புராணத்தொன்று, கடல்,  
 மேற்கு  
 வாருணி - அகத்தியமுனி, கள்,  
 சதயநாள், மேற்கு  
 வாருண்டகம் - எண்காற்புள்  
 வாருண்டம் - எண்காற்புள்  
 வாருதல் - கொள்ளல், திருடல்  
 வாரை - மரவுத்திரம், வினைமுற்று  
 வார் - கச்சு, நீர், நீளம், நேர்மை,  
 வாரென்னேவல்  
 வார்தல் - உயர்ச்சி, தெரிதல்,  
 நீளம், வாருதல்  
 வார்த்தகம் - கிழத்தன்மை, கிழவர்  
 குழு

வார்த்தல் - வார்த்துதல்  
 வார்த்தாகம் - கத்தரிக்காய், கத்தரிச்செடி  
 வார்த்தாகி - சிறுவழுதலை  
 வார்த்தாவகன் - ஓலைச்செய்திகள் கொடுபோருவோன்  
 வார்த்தை - வசனம், வினைமுற்று  
 வார்த்தைத்தொழிலோர் - பூவைசியர்  
 வார்ப்பு - வார்த்தல்  
 வாலகம் - வால்  
 வாலதி - யானைவால், வால்  
 வாலம் - தலைமயிர், வால்  
 வாலவாயசம் - வைடுரியம்  
 வாலாமை - அசுத்தம், மகளிர் குதகம்  
 வாலி - இந்திரன் மகனாகிய வானரன்  
 வாலுகம் - வெண்மணல்  
 வாலுங்கி - ஓர் மருந்து, கக்கரி  
 வாலுவர் - மடையர்  
 வாலேபம் - கழுதை  
 வால் - சுத்தம், மிகுதி, வால், வெண்மை  
 வாவல் - தாண்டல், வியங்கோண் முற்று வெளவால்  
 வாவி - குளம், வினையெச்சம்  
 வாவுதல் - கடத்தல்  
 வாவெனல் - அழைத்தல்  
 வாழி - இடைச்சொல்  
 வாழிய - முன்னிலையசைச்சொல் (உ-ம்: காணியவாழியமலைச்சாரல்), வியங்கோண்முற்று  
 வாழை - வாழைமரம், வினை முற்று  
 வாழ்க்கை - ஊர், செல்வம், மருத நிலத்தூர், மனைவி  
 வாழ்க்கைத்துணை - இல்லாள்  
 வாழ்தல் - வாழ்வு  
 வாழ்த்தல் - துதித்தல், வியங்கோண்முற்று  
 வாழ்வு - முறைமை, வாழ்தல்

வாளாமை - கோளாமை, மௌனம்  
 வாளி - அம்பு, ஓர் காதணி, வட்டமாயோடல்  
 வாளுழவர் - படைவீரர்  
 வாளை - ஓர்மீன்  
 வாள் - ஒளி, சுத்தி  
 வாள்கைக்கொண்டாள் - தூர்க்கை  
 வானதி - சுங்கை  
 வானபத்தி - பூவாதுகாய்க்கு மரம்  
 வானப்பிரத்தன் - காட்டிற்றவஞ்செய்வோன்  
 வானப்பிரத்தி - பூவாதுகாய்க்கு மரம்  
 வானம் - ஆகாயம், உலந்தமரம், மழை  
 வானரக்கொடியோன் - அருச்சுனன்  
 வானரம் - குரங்கு  
 வானவரம்பன் - சேரன்  
 வானவருறையுள் - தேவர்கோயில்  
 வானவர்முதுவன் - சேரன்  
 வானவன் - சேரன், பிரமன்  
 வானவில் - இந்திரன்வில்  
 வரணி - கூடாரம், படை, மேற்கூட்டி, விருதுக்கொடி  
 வானீரம் - நீர்வஞ்சி  
 வானுலகம் - தேவலோகம்  
 வானேறு - இடி  
 வானோர் - தேவர்கள்  
 வானோர்கோமான் - இந்திரன்  
 வானோர்மாற்றலர் - அசுரர், இராக்கதர்  
 வானோர்முதுவன் - பிரமன்  
 வான் - ஆகாயம், எதிர்கால விடைச்சொல் (உ-ம்: கொல் வான் கொடித்தானை கொண்டுமுந்தான்), பெருமை, மழை, மேகம்  
 வான்மிகம் - இந்திரவில்  
 வான்மீனி - ஒரு முனி  
 வான்மீன் - தாராகணம்

வி

விகங்கம் - அன்னம், பறவை  
 விகசம் - மலர்ந்தது  
 விகசிதம் - மலர்தல்  
 விகடம் - வேறுபாடு  
 விகர்த்தனன் - சூரியன்  
 விகலம் - குறைபாடு  
 விகலை - காலநூட்டம், நாழிகை  
 விகற்பம் - வேற்றுமை  
 விகற்பித்தல் - வேறுபடுத்தல்  
 விகாதம் - விரோதம்  
 விகாரம் - காமக்கவலை, தன்மயம், வேற்றுமை  
 விகாரி - ஓராண்டு  
 விகிரம் - இறைத்தல், பறவை  
 விகிர்தம் - பொய், வேறுபாடு  
 விகிர்தி - ஓராண்டு, விசுதி  
 விகுணி - கள்  
 விகுதி - பகுபதவறுப்பினு  
 னொன்று, வேறுபடுத்தல்  
 விக்கல் - விக்குதல், வியங்கோண்முற்று  
 விக்கியாதன் - பிரசித்தன்  
 விக்கிரகம் - உடல்  
 விக்கிரமம் - பராக்கிரமம், மிகுபலம், முறை, பிழைத்தல்  
 விக்கிரமார்க்கன் - ஓரரசன்  
 விக்கிரயம் - விற்றல்  
 விக்கினம் - இடையூறு, தீமை, வினைமுற்று  
 விக்கினேச்சுவரன் - விநாயகன்  
 விசதம் - நிருமலம், வெண்மை  
 விசயச்சந்தம் - எழுநூறுகோவைமுத்துத்தாழ்வடம்  
 விசயநகரம் - ஓர் பட்டணம்  
 விசயம் - சருக்கரை, சூரிய மண்டலம், வெற்றி  
 விசயன் - அருச்சுனன், கவிசகாந்தன், திருமால் வாயில் காப்போன்

விசயார்த்தம் - கைலைமலை  
 விசயை - தூர்க்கை  
 விசரம் - கூட்டம், கொலை  
 விசர்க்கம் - விடல்  
 விசளை - சட்டி  
 விசனம் - துன்பம், பேராசை, மனிதரில்லாதவிடம், விசிறி  
 விசாகன் - குமரன்  
 விசாரதர் - புலவர்  
 விசாரம் - ஆலோசனை, எண்ணல், கிலேசப்படல்  
 விசாரிதம் - ஆலோசிக்கப்பட்டது  
 விசாலம் - கடம்பு, விரிவு  
 விசாலை - சத்தபுரியிலொன்று  
 விசிகம் - அம்பு, புனற்றிரை  
 விசிகை - கச்சு, கருத்து, தெரு  
 விசிதம் - விபுதி  
 விசித்தல் - கட்டல்  
 விசித்திரம் - அதிசயம், பேரழகு  
 விசித்திரவேளாகொல்லி - கொல்லித்திறத்தினொன்று  
 விசிறி - சிற்றாலவட்டம்  
 விசம்பு - ஆகாயம், திசை, தேவலோகம், மேகம்  
 விசுவகருமன் - தேவதச்சன்  
 விசுவசித்து - ஓர் வேள்வி  
 விசுவதேவர் - பதினமூன்று, தேவகணம்  
 விசுவநாதன் - சிவன்  
 விசுவநாள் - உத்திராடநாள்  
 விசுவம் - உலகம்  
 விசுவம்பரன் - திருமால்  
 விசுவம்பரை - பூமி  
 விசுவாசம் - நம்புதல்  
 விசுவாமித்திரன் - ஓரிருடி  
 விசுவாவசன் - ஓர்க்கந்திருவன்  
 விசுவாவசு - ஓராண்டு  
 விசுவாள்மா - பிரமன்  
 விசளி - கள்  
 விசை - சீக்கிரம், விசையென்னைவல்  
 விசைத்தல் - வேகமுறல்

விச்சாதரர் - வித்தியாதரர்  
 விச்சின்னம் - வேறாக்கப்பட்டது  
 விச்சவர் - தேவாரிலோர் பிரிவு  
 விச்சை - தெரு, வித்தை  
 விஞ்சை - கல்வி  
 விஞ்சையருர் - நாகலோகம்  
 விஞ்சையர் - வித்தியாதரர்  
 விடக்கு - ஊண்  
 விடங்கம் - அழகு, ஆண்மை,  
 கொடுங்கை, சுவர்ப்புறத்து  
 நீண்டவுத்திரம், புறவுக்குத்  
 தூண்கண் மேற்செய்த கூட்  
 டின் வாரிசை, முகடு, வீதியிற்  
 சுட்டியகொடி  
 விடங்கர் - சிறுவழி  
 விடஞ்சகம் - சகோர்ப்புள்  
 விடதரம் - பாம்பு, மேகம்  
 விடதரன் - சிவன்  
 விடந்தை - ஓரூர்  
 விடபம் - எருது, சிவனுர்தியுங்  
 கொடியும், சிறுதாறு, மரக்  
 கொம்பு  
 விடபி - மரப்பொது  
 விடப்பு - கமர்  
 விடம் - நஞ்சு, வினைமுற்று  
 விடம்பு - கமர்  
 விடயம் - காணப்பட்டது,  
 காரணம்  
 விடருகம் - பூனை  
 விடர் - கமர், காடு, தூர்த்தர்,  
 மலைப் பிளப்பு  
 விடலை - ஆண்மகன், திண்ணி  
 யன், பாலைநிலத் தலைவன்  
 விடல் - சூற்றம், சாதல், விடுதல்,  
 வியங்கோண்முற்று  
 விடவிடெனல் - நடுக்கக் குறிப்பு  
 விடவு - கமர்  
 விடன் - தூர்த்தன், வினைமுற்று  
 விடாணம் - கொம்பு, விலங்கின்  
 கொம்பு  
 விடி - திரைச்சீலை, விடியென்  
 னேவல்

விடிதல் - உபயமாதல்  
 விடியல் - விடியற்காலம், வியங்  
 கோண்முற்று  
 விடுதல் - எறிதல், நீக்கல்  
 விடுத்தல் - அனுப்பல், தங்கல்,  
 நடத்தல், வியோகம்  
 விடுந்தலைப்பு - முன்றானை  
 விடுவாய்ச்செய்தல் - அறுத்தல்  
 விடேலெனல் -  
 அனுகரணவோசை  
 விடை - இடபவிராசி, எதிர்மொழி,  
 எருது, விடுதல், வினைமுற்று  
 விடைதல் - கோபம், சினம்  
 விடைத்தல் - சினக்குறிப்பு, பெருங்  
 கோபம்  
 விடையோன் - சிவன்  
 விட்டம் - உத்திரம், வினைமுற்று  
 விட்டரம் - கொள்கலம், தவத்  
 தோர் பிடம்  
 விட்டவர் - பகைவர்  
 விட்டில் - பிராயமரம், விட்டிற்  
 பறவை  
 விட்டுணு - திருமால்  
 விட்டேறணம் - வேல்  
 விட்டேறு - வேல்  
 விட்டை - மலம், வினைமுற்று  
 விணிகை - கச்சு  
 விண் - ஆகாயம், இளமை, மேகம்  
 விண்டலம் - ஆகாயம்  
 விண்டல் - மூங்கில்  
 விண்டு - அட்டாதசதரும நூலி  
 லொன்று, காற்று, திருமால்,  
 மலை, மூங்கில், மேகம், வினை  
 யெச்சம்  
 விண்டுநதி - ஆகாய கங்கை  
 விண்டுபதம் - ஆகாயம்  
 விண்ணவன் - அருகன், தேவன்  
 விண்ணுலகம் - தேவலோகம்  
 விண்ணேறு - இடி  
 விண்ணோர் - தேவர்  
 விண்மணி - சூரியன்

விண்மீன் - நட்சத்திரம்  
 விண்முழுதாளி - இந்திரன்  
 விதம் - புட்பொது, விதம்  
 விதத்தல் - மிகப்படல்  
 விதப்பு - சீக்கிரம், மதிலுறுப்பு,  
 மிகுதி  
 விதரணம் - ஈகை  
 விதர்ப்பம் - ஓர் தேயம்  
 விதர்ப்பு - அச்சம், நெருக்கம்,  
 போர், வெற்றி  
 விதலை - நடுக்கம்  
 விதவை - கைம்பெண், வினை  
 முற்று  
 விதனம் - வேதனை  
 விதாதா - முருகன், பிரமன்  
 விதாரணம் - பிளத்தல்  
 விதானம் - உபாயம், கூட்டம்,  
 மேற்கட்டி, விதம்  
 விதி - உண்மை, ஊழ், குணம், செய்  
 தொழில், செல்வம், நியமித்தல்,  
 பிரமன், மெய், விதியென்  
 னேவல், வேதாகம விதி  
 விதிக்கு - கோணத்திசை  
 விகிதம் - தெரியப்பட்டது  
 விதித்தல் - உண்டாக்கல், செய்தல்,  
 சொல்லல்  
 விதித்தோன் - கடவுள்  
 விதிப்பாள் - மகள்  
 விதியர் - கணக்கர், தந்திரிகள்,  
 மந்திரிகள்  
 விதியுளி - ஓமம், தூதர், விவாகம்  
 விதியை - இரண்டாந்திதி, வினை  
 முற்று  
 விதிர்ப்பு - அச்சம், நடுக்கம்  
 விது - சந்திரன், விட்டுணு  
 விதுடி - படித்தவர்  
 விதுதமுகம் - உணவணி முதலிய  
 வேண்டாததற்குத்  
 தலையசைத்தல்  
 விதுப்பு - ஆசை, சீக்கிரம்  
 விதும்பல் - ஆசைப்படல்

விதுரன் - அறிஞன்,  
 திண்ணியன், வாழ்க்கைத்  
 துணையிழந்தோன், விதுரன்  
 விதேகை - மிதுலை நகரம்  
 விதேயன் - சொற்படி கேட்டோன்  
 விதை - பெருமை, விதையென்  
 னேவல், வித்து  
 விதைத்தல் - வித்துதல்  
 விதைப்புணம் - புதுக்கொல்லை  
 வித்தகம் - ஞானம்  
 வித்தகர் - கம்மாளர், தூதர்  
 வித்தகன் - வயிரவன்  
 வித்தம் - ஞானம், பொன், வினை  
 முற்று  
 வித்தாரம் - அகலம், ஓர்கவி  
 வித்தியர் - கம்மாளர்  
 வித்தியார்த்தி - கற்போன்  
 வித்து - விதை, வித்தென்னேவல்  
 வித்துதல் - விதைத்தல்  
 வித்துரு - மின்னல்  
 வித்துருமம் - வளம்  
 வித்துவான் - புலவன்  
 வித்துவேடணை - அட்ட சித்தி  
 யிலொன்று  
 வித்துவேடம் - விரோதம்  
 வித்தை - கல்வி, ஞானம், வினை  
 முற்று  
 விநதை - கருடன்றாய், சத்த  
 புரியிலொன்று  
 விநயம் - தருமம், வணக்கம்  
 விநாசம் - கொலை, நாகம்  
 விநாசன் - கொலைசெய்வோன்  
 விநாடி - காலநூட்டம்  
 விநாயகன் - அருகன், புத்தன்,  
 விநாயகன்  
 விநீதன் - தண்டிக்கப்பட்டவன்,  
 விநயமுள்ளவன்  
 விநோதம் - பொழுதுகழித்து  
 விளையாடல்  
 விந்தம் - ஓரென், மலை  
 விந்தர் - இடையர்

விந்தியம் - அட்டகுல பருப்பதத்  
 தொன்று  
 விந்து - ஓர்புள்ளி, நீர்த்துளி  
 விந்தை - ஆச்சரியம், துர்க்கை  
 விபக்கன் - பகைவன்  
 விபஞ்சிகம் - வீணை  
 விபணி - கடை, கடைவீதி  
 விபதம் - செடுவழி  
 விபத்தன் - வேறுபட்டோன்  
 விபத்தி - குற்றம், துன்பம்,  
 வேற்றுமை  
 விபத்து - துன்பம்  
 விபரீதம் - அதிசயம், வேறுபாடு  
 விபலம் - பயனின்மை  
 விபவ - ஓராண்டு  
 விபவம் - செல்வம்  
 விபளன் - மெலிந்தோன்  
 விபாகம் - செல்வம், பக்குவம்,  
 வேறுபாடு  
 விபாகரன் - சூரியன், தீக்கடவுள்  
 விபாதம் - உதயகாலம்  
 விபாவகன் - சூரியன், தீக்கடவுள்  
 விபாவரி - இராத்திரி  
 விபினம் - காடு  
 விபிடணன் - இராவணன் கிளை  
 யோன்  
 விபீதகம் - தான்றிமரம்  
 விபு - கருத்தா  
 விபுதர் - அறிஞர், மிகக்கற்றோர்,  
 வானோர்  
 விபுலம் - அகலம், பூமி, பெருமை,  
 விரிவு  
 விபுலை - பூமி  
 விபூடணம் - ஆபரணம்  
 விபூதி - அணிமா முதலியன,  
 குற்றம், கொடுமை, செல்வம்,  
 திருநீறு, பெருமை  
 விப்பிரமம் - தலைவன், தலைவி,  
 விளையாட்டு, மயக்கம்  
 விப்பிரயோகம் - பிரிவு  
 விப்பிரர் - பார்ப்பார்  
 விப்பிரலம்பம் - பிரிதல்

விப்பிலவம் - நாட்டின்குற்றம்  
 விமதன் - பகைவன்  
 விமர்த்தனம் - அரைத்தல்  
 விமலம் - அழுக்கின்மை  
 விமலன் - கடவுள், சிவன்  
 விமலி - சரச்சுவதி  
 விமலை - இலக்குமி, துர்க்கை,  
 பார்வதி  
 விமானம் - உரோகணிநாள், ஏழ்  
 நிலை மேடை, தேர், தேவர்  
 கோயில், தேவலோகம்  
 விமோசனம் - தீர்தல்  
 விம்பம் - கோவைக்கொடி,  
 கோவைப்பழம், பிரதிவிம்பம்,  
 வட்டம்  
 விம்பிகை - கோவைக்கொடி  
 விம்மல் - அழுதல், ஒலித்தல்,  
 வியங்கோண்முற்று  
 விம்மிதம் - அச்சம், அதிசயம்,  
 உடல்  
 வியக்கம் - பெருமை  
 வியங்கம் - பிறவிமறு  
 வியங்கோள் - ஐம்பான், மூவிடத்  
 தும் வருமேவல்  
 வியஞ்சகம் - அபிரயம்  
 வியஞ்சனம் - அடையாளம்,  
 ஒற்றெழுத்து, பருப்புத்திரள்  
 வியதிரேகம் - எதிர்மறை  
 வியத்தல் - அதிசயப்படல்,  
 துதித்தல்  
 வியத்திகை - பெருமை  
 வியத்தியாசம் - ஓரிடத்தது பிறி  
 தோரிடத்தறல்  
 வியந்தரம் - பிசாசம்  
 வியப்பு - அதிசயம்  
 வியம் - உடல், பறவை, பெருமை  
 வியர்த்தம் - பயனின்மை, வினை  
 முற்று  
 வியர்த்தல் - சினக்குறிப்பு, வியர்வை  
 வியர்வு - வியர்வை  
 வியலிகை - பெருமை  
 வியலிடம் - அகலம்



வியல் - அகலம், காடு, பெருமை,  
விரிவு  
வியவன் - ஏவுவான், திண்ணியன்,  
வழிச்செல்வோன், விணைமுற்று  
வியனுலகு - தேவலோகம்  
வியன் - பெருமை  
வியாகரணம் - இலக்கணம்  
வியாகாதம் - இடையூறு  
வியாகுலம் - துக்கப்படல்  
வியாக்கியானம் - உரைசொல்லல்  
வியாக்கிரம் - சிறந்தசொல்,  
பெரும்புலி  
வியாசம் - நிபம், பகுத்தறிதல்,  
விரிவு  
வியாச்சியம் - வழக்கு  
வியாதம் - வேறுபாடு  
வியாதன் - வியாசமுனி, வேடன்  
வியாதி - நோய்  
வியாத்தம் - வியாத்தியோடு  
கடியது  
வியாத்தி - வியாபித்தல்  
வியாபகம் - சாதாரணம்  
வியாபாதம் - வஞ்சமனம் -  
வியாபாதனம் - கொல்லல்  
வியாபாரம் - காரியம்  
வியாப்பியம் -  
வியாத்தியையுடையது  
வியாமம் - நான்குமுழுவளவு  
வியாமும் - ஓர்நாள், தேவகுரு  
வியாளக்கிராகி - பிடாரன்  
வியாளம் - கெட்டயானை,  
பாம்பு, புலி  
வியானன் - ஓர் வாயு  
வியூகம் - விலங்கின் கூட்டம்  
வியோகம் - பிரிதல், விடுதல்  
வியோமம் - ஆகாயம்  
விரகம் - காமநோய், பிரிவு  
விரகு - அழித்தல், உணர்வு,  
உபாயம்  
விரணம் - புண், விழல்  
விரதம் - ஆணை, தவம்  
விரதி - துறவோன்

விரத்தி - துறவு  
விரவல் - கலத்தல், வியங்கோண்  
முற்று  
விரவு - கலப்பு, விரவென்னேவல்  
விரவுதல் - கலத்தல்  
விராகன் - அருகன்  
விராட்டு - பரப்பிரமம், புள்ளரசு  
விராத்தியன் - சாதி தருமம்  
விட்டவன், பிரதிவோமத்  
தந்தைக்கும் மனுவோமத்  
தாய்க்கும் பிறந்தோன்  
விராமம் - ஒற்றெழுத்து  
விராவம் - ஒலி  
விராளி - விரகம்  
விரி - மாட்டுவிரி, விரியென்  
னேவல்  
விரிசிகை - முப்பத்திருகோவை  
மணியுள மாதரிடையணி  
விரிச்சி - நன்னிமித்தம்  
விரிச்சிகன் - சூரியன்  
விரிஞ்சனன் - பிரமன்  
விரிஞ்சன் - பிரமன்  
விரிஞ்சி - பிரமன்  
விரிதல் - அலர்தல், ஒளிசெய்தல்,  
பரவல், விசாலம்  
விரித்தல் - சொல்லல், பரப்பல்,  
பூசுதல்  
விரியலர் - மலர்ந்தபூ  
விரியல் - ஒளி, பரவல், மலர்தல்,  
வியங்கோண்முற்று  
விரிவு - அகலம்  
விரீசி - நெல்  
விருகம் - செந்நாய்  
விருகு - விருகந்தண்டு  
விருகோதரன் - வீமன்  
விருக்கம் - மரப்பொது  
விருச்சிகம் - ஓரிராசி, தேள்  
விருதர் - படைவீரர்  
விருதா - பயனின்மை  
விருது - விருது  
விருத்தகங்கை - கோதாவிரி  
விருத்தகிரி - விருத்தாசலம்

விருத்தம் - பழமை, பாவினத்  
 தொன்று, மூப்பு, வட்டம்,  
 வேறுபடல்  
 விருத்தர் - கிழவர், மேலோர்  
 விருத்தி - அடிமை, ஒழுக்கம்,  
 ஒருரை, செல்வம், தொழிலி  
 லாபம், வளர்தல்  
 விருத்தை - கிழவி  
 விருந்தம் - விலங்கின் கூட்டம்  
 விருந்தர் - புதியர்  
 விருந்தனை - மனைவி  
 விருந்தினர் - புதியோர்  
 விருந்து - புதுமை  
 விருபன் - வெள்ளெலி  
 விருப்பம் - ஆசை  
 விருப்பு - ஆசை  
 விரும்பல் - ஆசைப்பெருக்கம்,  
 கருத்து, வியங்கோண்முற்று  
 விருளை - கடிவாளப்பூண்  
 விருபம் - விகாரரூபம், வேற்றுமை  
 விருபாக்கன் - சிவன்  
 விரேசனம் - விடுவித்தல்  
 விரை - சாந்து, வாசனை, விரை  
 யென்னேவல்  
 விரைதல் - விரைவு, வெயில்,  
 வேண்டல்  
 விரைவு - வேகம்  
 விரோசனன் - சூரியன், பலிச்  
 சக்கரவர்த்தி தந்தை  
 விரோதம் - பகை, வேற்றுமை  
 விரோதி - ஓராண்டு, சத்துரு,  
 விரோதியென்னேவல்  
 விரோதிகிருது - ஓராண்டு  
 விர்த்தி - விருத்தி  
 விலகல் - எறிதல், நீங்கல், வியங்  
 கோண்முற்று  
 விலக்கல் - மாற்றம், வியங்கோண்  
 முற்று  
 விலங்கரசு - சிங்கம்  
 விலங்கல் - கலங்கவீர், மலை,  
 வியங்கோண்முற்று, விலங்குதல்

விலங்கு - காற்றளை, குறுக்கு,  
 மிருகம், விலங்கென்னேவல்  
 விலங்குதல் - எறிதல், விலகல்  
 விலா - பழு  
 விலாங்கு - ஓர் மீன்  
 விலாசம் - ஆடவர் மகளிர்  
 விளையாட்டு  
 விலாசனை - மகளிர் விளை  
 யாட்டு  
 விலாபம் - கனவு கண்டிரங்கல்  
 விலாழி - குதிரைவாய்நுரை,  
 யானைத்துதிக்கை நீர்  
 விலாளம் - ஆண்பூனை, பூனை  
 விலேபனம் - பூசுதல்  
 விலேபி - காஞ்சி  
 விலை - விற்றல்  
 விலைஞர் - செட்டிகள்  
 விலைமகள் - வேசி  
 விலோசனம் - கண்  
 விலோதம் - பெண்மயிர், மயிர்க்  
 குழற்சி  
 விலோதனம் - துகிற்கொடி,  
 பெருங்கொடி  
 விலோமம் - முறை பிழைத்தல்  
 வில் - ஒளி, சேரன்கொடி, மூல  
 நாள், வில், வில்லென்னேவல்  
 வில்லவன் - சேரன்  
 வில்லார் - வில்லுடையார், வேடர்  
 வில்லி - மன்மதன், வீரபத்திரன்  
 வில்லுபம் - வில்வம்  
 வில்லேருழவர் - படை வீரர்,  
 வேடர்  
 வில்வம் - கூவிளை  
 விவசம் - பரவசம்  
 விவரம் - உட்டுளை, பகுத்தல்  
 விவர்த்தனம் - புரளல்  
 விவாகம் - சலியாணம்  
 விவாதம் - சொற்கலகம்  
 விவிதம் - பலவிதம்  
 விவேசம் - பகுத்தறிவு  
 விழல் - ஓர் புல், வியங்கோண்  
 முற்று, விழுதல்

விழவு - திருவிழா, மிதுனவிராசி  
 விழா - விழவு, வினைமுற்று, வினை  
 யெச்சம்  
 விழி - கண், விழியென்னேவல்  
 விழித்தல் - கண்டிறத்தல்  
 விழுகை - விழுகை  
 விழுகு - நினைம்  
 விழுகல் - வியங்கோண்முற்று,  
 விழுகுதல்  
 விழுகல் - விழுகல்  
 விழுகு - ஆலமர முதலியவற்றின்  
 விழுகு  
 விழுகல் - வீழ்த்தல்  
 விழுகல் - ஆசை, குலம், நன்மை  
 விழுகல் - இடும்பை, சிறப்பு,  
 சீர்மை, நன்மை  
 விழுகல் - இளமை, புணர்ச்சி  
 விழுகல் - ஆசைப் பெருக்கம்  
 விழுகல் - சினேகிதர்  
 விழுகல் - ஆசைப்பெருக்கம்,  
 உள்ளோசை, கலத்தல்  
 விழுகல் - சந்திரனாள், தெளிவு,  
 வினைமுற்று  
 விழுகல் - சோதிநாள், தீபம், விழுகல்  
 கென்னேவல்  
 விழுகல் - ஒளி செய்தல், வியங்  
 கோண்முற்று  
 விழுகல் - சக்கிரன்  
 விழுகல் - தாமதம், வினைமுற்று  
 விழுகல் - சொல்லல், வியங்  
 கோண்முற்று  
 விழுகல் - தாமதம்  
 விழுகல் - ஓராண்டு, வினை  
 யெச்சம்  
 விழுகல் - தாமதப்பட முற்றுந்  
 தாளப்பிரமாணம்  
 விழுகல் - இளமை, நெஞ்சாற்பிறக்கு  
 மிசை, நெய்தனிலத்தியாழ்,  
 மிகுதி, யாழிலோர்நரம்பு,  
 வேட்கை  
 விழுகல் - ஓரிராகம்

விளர் - இளமை, கொழுமை,  
 நினைம், வெண்மை  
 விளவு - கமர், விளவென்னேவல்,  
 விளாமரம்  
 விளா - விளாமரம்  
 விளாகம் - போர்க்களம்  
 விளாவல் - கலத்தல், வியங்கோண்  
 முற்று  
 விளி - எட்டன் வேற்றுமை, விளி  
 யென்னேவல்  
 விளிதல் - கெடுதல், சாதல், மறிதல்  
 விளித்தல் - அழைத்தல்  
 விளிம்பு - கண்ணிமை, கரை  
 விளிவு - கோபம், சாவு  
 விளைஞர் - மருதநில மாக்கள்  
 விளைதல் - உண்டாதல்  
 விளைநிலம் - வயல்  
 விளைபுலம் - வயல்  
 விளையுள் - வயல்  
 விளைவு - மேகம், வயல், விளைதல்  
 விளையல் - தழுவுதல், மலர்தல், வியங்  
 கோண்முற்று, வேறுபடல்  
 விளையல் - விளையல்  
 விளையல் - அச்சம், நெருக்கம்,  
 பெருக்கம், போர், வெற்றி  
 விளையல் - பதினாறு வயதுப்பெண்,  
 பாடன்மகடு  
 விளையல் - அருகன், திண்ணியன்  
 விளையல் - பெருமை, வலி, வீரம்,  
 வெற்றி  
 விளையல் - கற்றோர், புலவர்  
 விளையல் - விற்குதல்  
 விளையல் - வியங்கோண்முற்று,  
 விளையல்  
 விளையல் - விளையல்  
 விளையல் - சொல், விளையென்னேவல்  
 விளையல் - கொலைசெய்வோன்  
 விளையல் - தண்டிக்கப்பட்டவன்,  
 விளையல்  
 விளையல் - கருத்து, தொழில், போர்,  
 விளையல் - கும்மாளர், கூத்தர்,  
 குத்திரர், மருதநிலமாக்கள்

வினையுரைப்போர் - தூதர்  
 வினைவிநாசன் - கடவுள்  
 வின்னூரலாளன் -  
 துரோணாசாரியன்

வீ

வீ - ஓரெழுத்து, சாவு, நீக்கம்,  
 பறவை, பூ, வியென்னேவல்  
 வீசம் - பூட்டு, மோதிரம்  
 வீக்கம் - மிகுதல், வினைமுற்று,  
 வீங்கல்  
 வீக்குதல் - சுட்டல்  
 வீங்கல் - நித்திரைசெய்தல், வியங்  
 கோண்முற்று, வீக்கம்  
 வீசம் - ஓரெண், நெல்லிடைப்  
 பொன், வினைமுற்று  
 வீசல் - ஈதல், எறிதல், வியங்கோண்  
 முற்று  
 வீசனம் - சிற்றாலவட்டம், விசிறி  
 வீசை - ஓர்நிறை, வினைமுற்று  
 வீடல் - சாதல், வியங்கோண்முற்று  
 வீழ்கை - தாம்பூலம்  
 வீடு - மனை, மோக்கம், வீடென்  
 னேவல்  
 வீட்டுதல் - கொல்லல்  
 வீணை - ஓசையாழ்  
 வீணைவல்லோர் - கந்தருவர்  
 வீண் - பயனின்மை  
 வீதம் - முறை  
 வீதராசம் - வைராக்கியம்  
 வீதல் - கெடுதல், சாதல், வறுமை  
 வீதி - ஒழுங்கு, கடைவீதி, தெரு,  
 நேரோடல், வழி, வினைமுற்று  
 வீபணி - கடைவீதி  
 வீபத்து - சந்திரன்  
 வீபற்சு - அருச்சுனன்  
 வீமம் - பயங்கரம்  
 வீமன் - பஞ்சபாண்டவரி  
 லொருவன்  
 வீரசாகி - சேங்கொட்டை மரம்

வீரச்செல்வி - தூர்க்கை  
 வீரட்டாணம் - சுத்தின்விகற்பம்  
 வீரணம் - விலாமிச்சம்வேர்  
 வீரதச்சுவன் - மன்மதன்  
 வீரபத்திரன் - சிவன்மகன்  
 வீரமுட்டி - வீரசைவத்து ருத்திர  
 வேடம் பூண்டு சமயப் பாது  
 காவலனாயிருப்போன்  
 வீரமுத்திரிகை - கானடுவீரலணி  
 வீரம் - ஓர் மருந்து, மலை, வலி,  
 வீரியம்  
 வீரர் - படைவீரர்  
 வீரன் - அருகன், திண்ணியன்,  
 வீட்டுமாசாரி  
 வீரி - காளி, தூர்க்கை  
 வீரியம் - சுக்கிலம், பறைப்பொது,  
 வீரம்  
 வீரியர் - வீரர்  
 வீருதம் - மிடைதூறு  
 வீரை - ஓர்மரம், கடல், துன்பம்  
 வீவு - சாவு  
 வீழி - ஓர்செடி  
 வீழ் - மரவிழுது, வீழென்னேவல்  
 வீழ்கதி - நரகம்  
 வீழ்க்கை - சோதிநாள், வினை  
 முற்று  
 வீழ்தல் - ஆசை, ஆசைப் பெருக்கம்,  
 மேவல், விழுதல்  
 வீழ்த்தல் - வியங்கோண்முற்று,  
 விழுவித்தல்  
 வீறல் - வியங்கோண்முற்று, வீறுதல்  
 வீறு - தனிமை, புண்ணியம்,  
 பெருமை, விளக்கம், வீறென்  
 னேவல், வெறுப்பு  
 வீற்றம் - வேறுபாடு  
 வீற்று - தனிப்பாடு, வேறுபாடு

வெ

வெகுளி - சினம்  
 வெகுளுதல் - சினத்தல்

வெஃகல் - ஆசைப் பெருக்கம்,  
 வியங்கோண்முற்று  
 வெஃகாமை - வேண்டாமை  
 வெங்களம் - போர்க்களம்  
 வெங்கோல் - கொடுங்கோல்  
 வெஞ்சமம் - பாலைநிலத் திராகம்,  
 போர்  
 வெஞ்சிலைச் செல்வன் -  
 வீரபத்திரன்  
 வெஞ்சுடர்க்கிரணன் - சூரியன்  
 வெடி - அச்சம், இடி, கள்,  
 நறுப்புக்கை, வெடியென்னேவல்,  
 வெளி  
 வெடித்தல் - பிளத்தல்  
 வெடிப்பு - பிளப்பு  
 வெட்கம் - நாணம்  
 வெட்கல் - அச்சக் குறிப்பு, நாணு  
 தல், வியங்கோண்முற்று  
 வெட்சி - ஓர் பூஞ்செடி, பகை  
 வரையோட்டுவார்க்கு மாலை  
 வெட்டல் - கொலைசெய்தல்,  
 தறித்தல், வியங்கோண்முற்று  
 வெட்டி - வழி, வினையெச்சம்  
 வெட்டை - உட்டணம், வினை  
 முற்று  
 வெட்பாலை - ஓர்மரம்  
 வெண்கதிரோன் - சந்திரன்  
 வெண்கலம் - ஒருலோகம்  
 வெண்கூதாளம் - நீர்த்தாளி  
 வெண்கலசமுற்றாள் - சரச்கவதி  
 வெண்டளை - தலையோடு  
 வெண்டாது - வெள்ளி  
 வெண்டாமரையாள் - சரச்கவதி  
 வெண்டேர் - கானல்  
 வெண்பலி - சாம்பல்  
 வெண்பொன் - வெள்ளி  
 வெண்மயிர் - சாமரம்  
 வெண்மலை - கயிலை  
 வெண்மை - அறிவின்மை,  
 இளமை, வெள்ளை  
 வெதிரேகம் - எதிர்மறை  
 வெதிர் - மூங்கில்

வெதிர்த்தல் - சினத்தல்  
 வெதிர்ப்பு - கலக்கம், சினக்குறிப்பு,  
 நடுக்கம்  
 வெதுப்பல் - வாட்டல், வியங்  
 கோண்முற்று  
 வெதுப்பு - ஓர்நோய், வெதுப்  
 பென்னேவல்  
 வெதும்பல் - சினக்குறிப்பு, வாடல்,  
 வியங்கோண்முற்று  
 வெந் - முதுகு  
 வெந்தை - பிட்டு, வினைமுற்று  
 வெந்நீர் - சுடுநீர்  
 வெப்பம் - ஆசை, வெம்மை  
 வெப்பு - வெம்மை  
 வெம்பல் - பெருங்கோபம், வாடல்,  
 வியங்கோண்முற்று  
 வெம்மை - ஆசை, உட்டணம்,  
 சுடுமை  
 வெயில் - ஒளி, சூரியன்  
 வெய்து - வெம்மையுடையது  
 வெய்துறல் - அச்சக்குறிப்பு, சினக்  
 குறிப்பு, துன்பம்  
 வெய்தெனல் - விரைக்குறிப்பு  
 வெய்யோன் - கொடியோன்,  
 சூரியன், மிருகசீரிடம், விருப்  
 புற்றோன்  
 வெரிந் - முதுகு  
 வெருதம் - வாலின்கீழிடம்  
 வெருகு - ஆண்பூணை, பூணை  
 வெருட்சி - அச்சம்  
 வெருட்டல் - அச்சமுறுத்தல்,  
 வியங்கோண்முற்று  
 வெருவந்தம் - அச்சம்  
 வெருவு - அச்சம், வெருவென்  
 னேவல்  
 வெருவுதல் - அஞ்சுதல்  
 வெருளி - வெருட்சி  
 வெருளுதல் - மருளுதல்  
 வெருள் - உன்மத்தம், வெருவென்  
 னேவல்  
 வெல்லம் - வெல்லம்

வெல்லல் - வியங்கோண்முற்று,  
வெல்லுதல்  
வெல்லுமா - புலி  
வெளி - ஆகாயம், மறைவற்ற  
விடம்  
வெளிசம் - தூண்டில்  
வெளிப்படல் - தோன்றல்  
வெளில் - அணில், கட்டுத்தறி,  
தயிர் கடை மத்து, யானைத்  
தூண், வெண்மை  
வெளிற்றர் - அறிவில்லார்  
வெளிறு - அறிவின்மை, நறுவிலி  
மரம், வயிரமில்லாமரம்,  
வெண்மை  
வெளிற்றுமரம் - முருக்கு  
வெள்கல் - அச்சம், வியங்கோண்  
முற்று வெட்கம்  
வெள்வாரி - பலகறை  
வெள்ளம் - ஓரெண், கடல், நீர்ப்  
பெருக்கு, மிகுதி  
வெள்ளாடு - வெள்ளாடு  
வெள்ளி - சுக்கிரன், வெண்பொன்,  
வெண்மை  
வெள்ளிடை - வெளி  
வெள்ளிமலை - கைலைமலை  
வெள்ளில் - பாடை, விளாமரம்  
வெள்ளை - சங்கு, பலபத்திரன்,  
வெண்பா, வெண்மை, வெள்  
ளாடு, வெள்ளாட்டுக்குட்டி,  
வெள்ளி  
வெள்ளை நிறத்தாள் - சரச்சுவதி  
வெள்ளை மெய்யாள் - சரச்சுவதி  
வெள்ளையானையூர்தி - ஐயனார்  
வெள்ளை வாரணன் - இந்திரன்  
வெறி - அச்சம், ஆடு, கலக்கம்,  
கள், சீக்கிரம், நாற்றம், பிசாசும்,  
வெறியென்னேவல், வேல  
னாடல்  
வெறிதல் - நெருங்கல்  
வெறிது - அறிவின்மை  
வெறித்தல் - மயக்குறல்

வெறியாடல் -  
தேவர்க்காடுங்கூத்து  
வெறியாட்டாளர் -  
தேவர்க்காடுவோர்  
வெறுக்கை - செல்வம், பொன்,  
விழுப்பொருள், வினைமுற்று  
வெறுத்தல் - கோபம், சினம்  
வெறுநுகம் - சோதிநாள்  
வெறுப்பு - அச்சம், கலக்கம்,  
சினம், செறிவு, துன்பம்,  
வேண்டாமை  
வெற்பன் - குறிஞ்சி நிலத்  
தலைவன்  
வெற்பு - மலை  
வெற்றம் - வெற்றி  
வெற்றி - சயம்  
வென்றி - வெற்றி  
வென்றோன் - செயலைன்

வே

வே - ஓரெழுத்து வேவு, வேவென்  
னேவல்  
வேகம் - கடுமை, கோபம், சினம்  
வேகவதி - சம்பாநதி, வைகையாறு  
வேகி - வேகமுடையோன்  
வேங்கை - ஓர் மரம், புலி, பொன்  
வேசகம் - யானை நுனிவால்  
வேசரி - கழுதை, கோவேறு  
கழுதை  
வேசனம் - மருத நிலத்தூர்  
வேசி - விலைமகள்  
வேசை - வேசி  
வேடகம் - காதணி  
வேடம் - காதணி, தன் கோலம்  
விட்டுப் பூண்ட மற்றோர் -  
கோலங்கொளல்  
வேடர் - வேடுவர்  
வேட்கை - ஆசை

வேட்கோவள் - குயவன்  
 வேட்டம் - வேட்டை  
 வேட்டல் - ஆசைப்பெருக்கம்,  
 வியங்கோண்முற்று, விருப்பம்,  
 விவாகம், வேள்விசெய்தல்  
 வேட்டார் - சிநேகிதர்  
 வேட்டுவன் - குளவி, மகநாள்,  
 வேடன்  
 வேட்டை - துன்பம், வினை  
 முற்று, வேட்டம்  
 வேட்டோர் - சினேகிதர்  
 வேட்டோன் - சினேகிதன்,  
 புருடன்  
 வேட்டி - விருப்பம்  
 வேணகை - மதில்  
 வேணவா - ஆசைப்பெருக்கம்  
 வேணி - ஆகாயம், ஆறு,  
 இடையர் வீதி, சடை  
 வேணீர் - தாகநீர்  
 வேணு - உட்டுளை, மூங்கில்,  
 வாளர், வில், வேய்ங்குழல்  
 வேண் - தமிழ்நாட்டிலொன்று  
 வேண்டல் - ஆசை, ஆசை  
 பெருக்கம், இரத்தல், வியங்  
 கோண்முற்று  
 வேண்டாமை - வெறுப்பு  
 வேண்டார் - பகைவர்  
 வேதகம் - தன்மையை வேறு  
 படுத்துவது  
 வேதகாரர் - பொருந்தர்  
 வேதக்கொடியோன் -  
 துரோணாசாரியன்  
 வேதண்டம் - கைலை, மலை,  
 யாணை  
 வேதபாரகர் - பார்ப்பார்  
 வேதமுதல்வி - சாசகவதி, பார்வதி  
 வேதம் - முதனூல்  
 வேதல் - வேகுதல்  
 வேதனம் - அறிவு, கூலி, சம்பளம்  
 வேதனை - அலைத்தல், நோய்,  
 வருத்தம்

வேதன் - கடவுள், வியாழம்  
 வேதா - கடவுள், பிரமன்  
 வேதாந்தம் - வேதத்துட்பொருள்  
 வேதாந்தன் - அரன், அருகன்,  
 கடவுள்  
 வேதாந்தி - வேதாந்த நூலுணர்ந்  
 தோன்  
 வேதார்த்தன் - கடவுள்  
 வேதாளம் - பிசாசம்  
 வேதாளி - காளி  
 வேதாளியர் - புகழ்வோர்  
 வேதி - ஓம்குண்டம், கேட்டை  
 நாள், திண்ணை, மதில், வினை  
 முற்று  
 வேதிகை - கேடகம், திண்ணை  
 வேதிதம் - துளையுடைபொருள்  
 வேதித்தல் - பிளத்தல், வேறாக்கல்  
 வேதியர் - பார்ப்பார்  
 வேதினம் - ஈர்வாளர்  
 வேது - வெய்து  
 வேதை - துன்பம், பொன்னாக்கல்  
 வேத்திரதரன் - வாயில்சாப்போன்  
 வேத்திரம் - அம்பு, இலந்தை,  
 பிரம்பு  
 வேந்தன் - அரசன், இந்திரன்,  
 சந்திரன், சூரியன், வியாழம்  
 வேந்து - அரசன்  
 வேமம் - நெய்யுங்கருவியிலொன்று  
 வேம்பின்றாரோன் - பாண்டியன்  
 வேம்பு - ஓர்மரம்  
 வேயர் - வேவுகாரர்  
 வேயல் - மூங்கில், வியங்கோண்  
 முற்று  
 வேயுள் - மாடம்  
 வேய் - உட்டுளை, ஒற்று, மூங்கில்,  
 வேயென்னேவல்  
 வேய்கள் - வேவுகாரர்  
 வேய்தல் - அணிதல், அலங்  
 கரித்தல், குடுதல், மூடுதல்,  
 வேயுள்

வேரம் - சலஞ்சாதித்தல்  
 வேரல் - மூங்கில்  
 வேரி - கள், வாசனை, வெட்டி-  
 வேர்  
 வேர் - மூலம்  
 வேர்க்கொம்பு - இஞ்சி  
 வேர்த்தல் - கோபம், வியர்த்தல்  
 வேலனாடல் - தேவர்க்காடுங்  
 கூத்து  
 வேலன் - முருகன், வெறியாட்-  
 டாளன்  
 வேலாவலயம் - கடல், பூமி  
 வேலி - ஊர், காவல், நிலத்தளவை  
 யிலொன்று, மதில்  
 வேலிறையோன் - குமரன்  
 வேலை - கடல், கடற்கரை,  
 தொழில், நிகழ்காலம், பொழுது  
 வேலையிற்றுயின்றோன் -  
 திருமால்  
 வேல் - ஆயுதப்பொது, கைவேல்,  
 மூங்கில், வேலமரம்  
 வேவு - ஒற்று, வேதல், வேவென்  
 னேவல்  
 வேழம் - கரும்பு, பொறுக்கை,  
 மூங்கில், யானை  
 வேழம்பர் - கழைக்கூத்தர்  
 வேளாண்மை - ஈகை, உபகாரம்,  
 மெய்  
 வேளாளர் - ஈகையாளர்,  
 பூவைசியர்  
 வேளிர் - குறுநிலத்தரசர்  
 வேளை - ஓர்பூடு, காலம்  
 வேள் - ஆண்மகன், குமரன்,  
 மன்மதன்  
 வேள்புலவரசர் - சாளுவர்  
 வேள்வி - ஆராதனை, ஈகை, ஓம  
 குண்டம், மகநாள், யாகம்  
 வேள்விக்குண்டம் - ஓமகுண்டம்  
 வேள்விநாயகன் - இந்திரன்  
 வேள்வியாளர் - ஈகையாளர்,  
 பார்ப்பார்

வேறிடம் - ஏகாந்தம்  
 வேறு - வினைமுற்று, வேற்றுமை  
 யுடையது  
 வேறுபாடு - வேறுபடல்  
 வேற்றலம் - காற்று  
 வேற்றுமை - எழுவாய் முதலிய  
 வருடிகள், வேறுபடல்  
 வேனல் - கானல்  
 வேனிலாளி - மன்மதன்  
 வேனில் - கோடை

## வை

வை - ஓரெழுத்து, கூர்மை, வைக்  
 கோல், வையென்னேவல்  
 வைகடிகள் - இரத்தினங்கள்  
 சாணைதீர்ப்போன்  
 வைகரி - ஓர்வாக்கு, திட்டம்  
 வைகல் - சூழிவநாள், தங்கல், நாள்,  
 விடியல், வியங்கோண்முற்று  
 வைகல்லியம் - குறைவு  
 வைகறை - இரவினிருபது  
 நாழிகை முதன் முப்பது  
 நாழிகையளவுஞ் செல்லும்  
 பொழுது, விடியற்காலம்  
 வைகாசம் - வைகாசிமாதம்  
 வைகாசி - ஓர்மாதம், விசாகநாள்  
 வைகுண்டம் - திருமானகரம்  
 வைகுண்டன் - திருமால்  
 வைகுந்தநாதன் - திருமால்  
 வைகுந்தம் - வைகுண்டம்  
 வைகை - மதுரையாறு, வினை  
 முற்று  
 வைகைத்துறைவன் - பாண்டியன்  
 வைசயந்தம் - இந்திரனுப்பாரிகை  
 வைசயந்தி - திருமான்மாலிகை  
 வைசாகம் - ஓர்மாதம்  
 வைச்சிரவணன் - சூபேரன்  
 வைடுரியம் - நவமணியிலொன்று



வைணவம் - அட்டாதச  
 புராணத்தொன்று ஓர்  
 சமயம், மூங்கிலரிசி  
 வைணவர் - நாராயணன்  
 சமயத்தோர்  
 வைணவி - சத்த மாதாக்களி  
 லொருத்தி  
 வைணிகள் - வீணைவாசிப்போன்  
 வைதரணி - எம்புரத்தாறு  
 வைதர்ப்பி - தமயந்தி  
 வைதல் - திட்டல்  
 வைதனிகம் - அற்றைக்கூலி  
 வைதாளிகள் - பள்ளியெழுச்சிப்  
 பாடுவோன்  
 வைதீகம் - வேதமார்க்கம்  
 வைதீகர் - வேதமார்க்கத்தினடப்  
 போர்  
 வைதேகன் - பார்ப்பனத்திக்கும்  
 வைசியனுக்கும் பிறந்து துதித்  
 துய்வோன்  
 வைதேகி - சீதாதேவி  
 வைதேயன் - கருடன்  
 வைத்தல் - வைக்குதல்  
 வைத்தியநாதன் - அதலவோகத்  
 திருக்குஞ் சிவன்  
 வைத்தியம் - பரிகாரம்  
 வைத்தியன் - பரிகாரி  
 வைந்தேயன் - கருடன்  
 வைநம் - பகுத்தல்  
 வைநீதகம் - ஈரிணைமுவிணை  
 யெருதேனுங் குதிரையேனுங்  
 கூட்டிய பண்டி

வைபவம் - விபவம்  
 வைப்பு - இடம், ஊர், பெருமை,  
 வைத்தல்  
 வைமாத்திரேயன் - சக்களத்தி  
 மகன்  
 வையகம் - பூமி  
 வையம் - உரோகணிநாள்,  
 சிவிகை, தேர், பண்டி,  
 பாண்டில் பூண்டலூர்தி, பூமி,  
 வாகனம், வினைமுற்று  
 வையாகரணன் - வியாகரணம்  
 படித்தோன்  
 வையாளிவீதி - குதிரை நடத்தும்  
 வீதி  
 வைரசுத்தி - பகை தீர்த்துக்  
 கொளல்  
 வைரநிரியாதனம் - பகைதீர்த்துக்  
 கோடல்  
 வைரம் - விரோதம்  
 வைரவம் - பைரவம்  
 வையரி - சத்துரு  
 வைரோசனன் - மாவலி  
 வைவச்சுதன் - ஓர்மநு, நமன்

### வெள

வெளவல் - கொள்ளையிடல்,  
 திருடல், பிடித்தல், வாருதல்,  
 வியங்கோண்முற்று  
 வெளவால் - ஓர் பறவை, வியங்  
 கோண்முற்று

முதலாவது  
 பெயரகராதி  
 முற்றிற்று

## இரண்டாவது பொருளகராதி

அருளகத்	தனைத்துமே	யாளு	நாதனை
மருளகத்	தகற்றிட	வணங்கி	நூற்படி
தெருளகத்	தொருபொருட்	செட்டும்	பற்பெயர்ப்
பொருளக	ராதியாம்	புகலு	வாமரோ.

### அகத்தி

அகத்தி - அச்சம், காரம், முனி  
 அகத்தியன் - கும்பயோனி,  
 குறுமுனி, முத்தமிமுரியோன்  
 அகப்பை - கோரிகை, மூழி  
 அகலம் - அகலுள், அகறல், ஆய்வு  
 ஆன்றல், இடம், இடம்பாடு,  
 கண்ணறை, சேண், ததம்,  
 நளம், நளி, நளவு, நியக்குரோ  
 தம், படர்தல், பாழி, மார்பு,  
 விபுலம், வியல், விரிவு  
 அகல் - இடிஞ்சி, கராவம்,  
 சுத்திகை, நகழி, பாண்டில்  
 அகழி - அகழ், உடு, ஓடை, கயம்,  
 கிடங்கு, கேணி, பரிகம், பரிகை,  
 பாம்புரி  
 அகற்றல் - உச்சாடணம், ஒருவு  
 தல், துறத்தல், நீக்கல்  
 அகில் - அகரு, காகதுண்டம்,  
 சாகாதுண்டம், பூழில்

### அசைச்சொல்

அக்குமணி - சங்குமணி, மனவு,  
 வளைமணி  
 அசுத்தம் - அசுகி, அருவருப்பு,  
 குற்சிதம், சூதகம், தூய்தன்மை  
 பயிர்ப்பு, வாலாமை  
 அசுரர் - அவுணர், தகுவர்,  
 தநுசர், தானவர், திதிமைந்தர்,  
 தைத்தியர், நிசாசரர், நிதிசரர்,  
 வானோர் மாற்றவர்  
 அசைச்சொல் - அத்து, அந்தில்,  
 அம்ம, அரோ, அன்று,  
 ஆங்கு, ஆம், ஆல, இகும்,  
 இட்டு, இருந்து, இன்று,  
 ஓரும், கா, குரை, சின், தம்,  
 தாம், தான், தில், நின்று, பிற,  
 பிறக்கு, போம், போலும்,  
 மன், மன்னோ, மா, மாது,  
 மாதோ, யா. இவற்றுண்  
 மாவென்னு மசைச்சொல்

வியங்கோளோடு வரும்;  
 அன்றியு முன்னிலை யசைச்  
 சொன் முதலிய தத்தம்  
 வரியிற்சாண்க.

அசைதல் - அலங்கல், ஊசல்,  
 ஓசிதல், சாய்தல், ததும்பல்,  
 தயங்கல், தளம்பல், தள்ளாடல்,  
 தூடல், வரல், துவளல்

அசைத்தல் - ஆட்டல், இரட்டல்,  
 ஓசித்தல், துவட்டல்

அசையாநிலை - அசலம், சலி  
 யாமை, சாகவதம், துருவம்,  
 துவம்

அசைவு - உலோலம், கம்பம்,  
 கம்பிதம், சஞ்சலம், சலம்,  
 சலனம், தரளம், துலிதம்

அசோகமரம் - சாசோளி, செயலை,  
 சேந்து, பிண்டி

அச்சக் குறிப்பு - அளுக்கல்,  
 உலமரல், ஓடல், குலைதல்,  
 குலையல், குளிர், கூசல், ஞெரே  
 லெனல், ஞொள்கல், திட்கல்,  
 தூட்கல், துணுக்கெனல், துண்  
 ணெனல், தேங்கல், வெட்கல்,  
 வெய்துறல்

அச்சமின்மை - அபயம்

அச்சமுளோன் - கரிதன், காதரன்,  
 சிதன், பீதன், பீரு, பீருகன்,  
 பீலுகன்

அச்சம் - அடுப்பு, அணங்கு,  
 அற்றம், உட்கு, உரும், உருவு,  
 உறுகண், கடி, கம்பலை,  
 கலக்கம், கவலை, கொன்,  
 கோரம், குரம், குர், தரம்,  
 நாம், பயம், பனி, பனிப்பு, பீதி,  
 பீர், புலம்பு, பைரவம், போம்,  
 விறப்பு, வெடி, வெருவந்தம்,  
 வெருவு, வெறி, வெறுப்பு

அச்சவினிநாள் - இரலை, ஏறு,  
 ஐப்பசி, சென்னி, பரி, புரவி,  
 மருத்துவ நாள், முதனாள்,  
 யாழ், வாசி

அஞ்சல் - உட்கல், கலங்கல், பயப்  
 படல், மருளல், வெருவுதல்

அஞ்சனக்கோல் - கோல்

அஞ்ஞானம் - அவித்தை, மிச்சை  
 அடக்கம் - அடங்கல், ஓடுக்கம்,  
 ஒருங்கல், குத்தி, சங்கோசம்,  
 நொறில், முணங்கு

அடிச்சேரி - அடிக்குடில்

அடித்தல் - அகைத்தல், அதுக்கல்,  
 அறைதல், எறிதல், எற்றல்,  
 குத்தல், கொட்டல், புடைத்தல்,  
 மொத்தல், மோதல், வழக்கல்

அடிமை - ஆள், கிணகர்,  
 சேடர், தாசர், தொண்டு,  
 தொத்து, தொழும்பர்,  
 தொழும்பு, தொறுவு,  
 பிருத்தியர். இவற்றுட் சிறந்த  
 பெயர் சேடர், சேடியர்

அடுக்குதல் - ஏற்றல்

அடுப்பு - உத்தானம், காமரம்,  
 குமுதம், சுபாலிகை, சுல்லி,  
 சோபாலிகை, மணவை

அடை - அப்பம்

அடைக்கலம் - அபயம், இல்லடை,  
 கையடை, சரணம், சரண்,  
 மறை

அடைக்கலம் புகுதல் - சரணம்,  
 சரணபுகல், மறைபுகல்

அடையாளம் - அங்கம், அச்சு,  
 அறிகுறி, ஆணை, ஆவணம்,  
 இலக்கணம், இலாஞ்சனம்,  
 இலிங்கம், களங்கம், குறி, கேது,  
 சாதனம், சின்னம், துவசம்,  
 நிமித்தம், பதம், பாளி, பொறி,  
 முத்திரை, வியஞ்சனம்

அட்டை - உரு சூளுகம்

அணிதல் - ஆர்த்தல், குடல்,  
 புனைதல், பூணல், மலைதல்,  
 மலைதல், வேய்தல்

அணில் - இலுதை, வரிப்புறம்,  
 வெளில், இதன் பிள்ளை,  
 குட்டி, பறழ், பிள்ளை

அண்ணன் - தமையன், முன்னை  
 அதட்டல் - அதிர்த்தல், உரப்பல்,  
 சீறல், தெழித்தல்  
 அதிசயச்சொல் - அக்கோ,  
 அத்தோ, அந்தோ,  
 அன்னோ, ஆ, ஆ ஏற்றே,  
 என்னோ, ஐயோ, ஒஐ  
 அதிசயம் - அதிரேகம், அற்புதம்,  
 இறம்பூது சித்திரம், விசித்திரம்,  
 விபரீதம், விம்மிதம், வியப்பு  
 அதிமதுரம் - அதிங்கம்  
 அத்தநாள் - அங்கிநாள், ஐமீன்,  
 ஐவிரல், கனிற்று, கன்னி, சாமரம்,  
 கைமீன், கைனி, கௌத்துவம்,  
 நவ்வி  
 அத்திமரம் - அதவு, உதும்பரம்,  
 கோளி  
 அந்திப்பொழுது - சந்தி, சாயங்  
 காலம், சாயம், சாய்பொழுது,  
 மாலை  
 அப்பவர்க்கங்கள் - அடை,  
 அண்டகை, அபூபம்,  
 இலட்டுகம், கஞ்சம், சங்கு,  
 சங்குல்லி, தோசை, நொலை,  
 பூரிகம், பொள்ளல், போளி,  
 மண்டிகை, மோதகம்  
 அப்புதல் - சொட்டல், சதுர்த்தல்,  
 சாத்தல்  
 அமாவாசை - இந்திரவிகூடல்,  
 குகு  
 அமிழ்து - அமரி, கதை, மருந்து  
 அமைத்தல் - செழுமல், சமைத்தல்,  
 புல்லுதல், பொருத்தல்  
 அமையுமென்றல் - அலம்  
 அம்பலம் - சவை, பொதி, பொது  
 வில், மன்றம்  
 அம்பிறகு - ஈர்க்கில், உடு  
 அம்பு - அத்திரம், ஆசுகம்,  
 ஆவரி, சுகம், கங்குபத்திரம்,  
 கணை, கதிரம், காண்டம்,  
 கோ, கோல், சரம், சாயகம்,  
 சிலீ முகம், தொடை,

தோணி, பகழி, பத்திரம்,  
 பத்திரி, பல்லம், பாணம்,  
 புங்கம், புதை, மார்க்கணம்,  
 வண்டு, வாளி, விசிகம்,  
 வேத்திரம், இவற்றுண்  
 மொட்டம்பு உதணம்,  
 முன்விடுமம்பின் பெயர்,  
 அத்திரம்  
 அம்புக்கட்டு - புதை  
 அம்புக்குதை - குலை, பகழி,  
 புங்கம்  
 அம்புக்குப்பி - புழுது  
 அம்புக்கூடு - ஆவநாழிகை, ஆவம்,  
 தூணி  
 அம்புத்தலை - உடு, சுரை  
 அம்புத்திரள்கட்டுங்கயிறு -  
 பற்றாக்கை  
 அம்மாணை - அம்மணை  
 அம்மி - அரைசிலை  
 அயலோர் - ஏதிலர், நொதுமலர்,  
 வம்பலர்  
 அயல் - ஏதில், ஒன்றுவிட்டயல்,  
 உபாந்தியம்  
 அயோத்தி - கோசலம், சாகேதம்  
 அரக்கு - அரத்தம், தமரம், துப்பு  
 அரசமரம் - அச்சுவத்தம், கணவம்,  
 குஞ்சராசனம், சுவலை, திரு  
 மரம், பணை, பிப்பலம், போதி  
 அரிசி - அரி, தண்டுலம், பரிவயம்  
 அரிதாரம் - பழுப்பு  
 அரிவாள் - குயம், கூனிக்குயம்,  
 கொடுவாள்  
 அருகன் - அசோகன், அண்ணல்,  
 அதிசயன், அந்தணன்,  
 அமைவன், அரியணைச்  
 செல்வன், அருட் கொடி  
 வேந்தன், அறவோன்,  
 அறிவன், ஆசான், ஆதன்,  
 ஆத்தன், உரவன், உறுவன்,  
 சுந்தன், கமலவூர்தி, கருத்தா,  
 கலைநாதன், காதி வென்  
 நோன், காமற்காய்ந்தோன்,

குற்றங்களில்லோன், கொல்லா  
வேதன், சதுமுகன், சமி, சம்பு,  
சாதருபி, சாது, சாந்தன்,  
சித்தன், சிவசுதியிறைவன்,  
சினவரன், சினன், சினேந்  
திரன், சீமான், செய்யோன்,  
செல்வன், சைனன், தத்துவன்,  
தருமராசன், திகம்பரன்,  
திருமறுமார்பன், தீர்த்தன்,  
நக்கன், நான்முகன்,  
நிச்சிந்தன், நிராயுதன், நீதி  
நுலி, நீத்தவன், பண்ணவன்,  
பரமேட்டி, பிதா, புண்ணி  
யன், புத்தன், புலவன்,  
புனிதன், பூமிசை நடந்தோன்,  
பொன்னெயிற்றோன்,  
போதன், மாமுனி, மால்,  
முக்குடைச் செல்வன்,  
முத்தன், முனிந்தோன்,  
முனைவன், யோகி, வரதன்,  
வாமன், விதாதா, விநாயகன்,  
விராகன், விறலோன், வீரன்  
அருச்சுனன் - அனுமக்கொடி  
யோன், ஆண்டொழின்  
மைந்தன், காண்டவன், கிரீடி,  
கிருட்டிணன், கேசவந்  
றோழன், சவ்வியசாசி,  
சுரேந்திரன் மைந்தன்,  
சுவேதவாகனன், தனஞ்சயன்,  
பற்குனன், பார்த்தன், மாதவி  
கொழுனன், விசயன், வீபற்கு  
அருந்ததி - சாலி, வடமீன்  
அரும்பண்டம் - தாரம்  
அரும்பொருள் - ஞாபகம், பிசி  
அருவருப்பு - குந்திதம், பயிர்ப்பு  
அருவல் - பருவரல்  
அரைஞாண் - அரைநூல், இரதம்,  
இரதனம்  
அரைப்பட்டிகை - அத்து, கலை,  
மனாவு  
அலங்கரித்தல் - அணிதல்,  
ஒப்பனை, கைசெய்தல்,

கைத்தல், புனைதல், பூசுதல்,  
பொற்புறுத்தல், மண்ணல்,  
வனைதல், வேய்தல்  
அலங்காரம் - அணி, ஒப்பனை,  
கட்டழகு, காமர், கை,  
சிங்காரம், துப்புரவு, பொற்பு  
அலரி - அயமரம், கணவீரம்,  
கரவீரம், கவிரம்  
அலி - பேடி, பேடு  
அலையல் - அலைதல், அழுங்கல்,  
ஆஞ்சி, சோம்பு, ஞெகிழ்தல்  
ஞொள்கல், துளும்பல்  
அல்குல் - அகல், வடிவு  
அவதரம் - உசிதசமயம்  
அவந்திநகர் - உஞ்சை  
அவரை - சிக்கடி, சிம்பை, முதிரை  
அவிட்டநாள் - ஆவணி, காகப்  
புள், பறவை, புள், வசுநாள்  
அவித்தல் - நதுத்தல், நவிழ்த்தல்,  
நுதுத்தல், நொதுத்தல்  
அவுரி - நீலி  
அவ்விடம் - அந்தில், அம்பர்,  
அவண், ஆங்கு, ஆண்டு  
அழகு - அணங்கு, அணி, அந்தம்,  
அபிராமம், அமலம், அம்,  
அம்மை, அலரி, ஆரியம்,  
இராமம், இல்லிதம், இலா  
வண்ணியம், எழில், ஏர், ஐ,  
ஒண்மை, ஒப்பு, கவின், களை,  
காந்தி, காமர், காரிகை, குழகு  
கொம்மை, கோலம், சந்தம்,  
சவி, சாயல், சித்திரம், சீர்,  
சந்தரம், செவ்வி, செம்மை,  
சேடு, சொக்கு, சோபம்,  
சொமியம், தகை, தகைமை,  
தளிமம், தென், தேசிகம்,  
தையல், தோட்டி, தோல்,  
நயம், நவ்வி, நங்கு, நோக்கம்,  
நோக்கு, பதம், பத்திரம்,  
பந்தம், பந்துரம், பாங்கு பூ  
பை, பொற்பு, பொன், மஞ்ச,  
மஞ்சளம், மணி, மதன், மயம்,

மனோகரம், மனோக்கியம்,  
மாண்பு, மாதர், மாமை,  
மாழை, முருகு, யாணர்,  
யௌவனம், வகுப்பு, வடிவு,  
வண்மை, வளம், வளப்பு,  
வாகு, வாமம், விடங்கம்,  
அன்றியும் பேரழகின் பெயர்  
அலங்காரம், கட்டழகு,  
காமர், சித்திரம், விசித்திரம்  
அழிஞ்சில் - அங்கோலம், செம்  
மரம், சேமரம்  
அழித்தல் - அரக்குதல், அரைத்தல்,  
கீழ்த்தல், சட்டித்தல், சிதைத்தல்,  
சிரத்தல், தேய்த்தல், நூறல்,  
விரகு  
அழிவின்மை - கன்னி, குமரி,  
கோணை, நிறை  
அழிவு - கிலம், சிதிலம், சீரணம்  
அழுக்காறு - ஒளவியம்,  
கோட்டம், மனக்கோட்டம்,  
மனத்தழுக்கம்  
அழுக்கின்மை - அமலம், நிரு  
மலம், விமலம்  
அழுக்கு - மலம், மாசு  
அழுதல் - அரற்றல், அழுங்கல்,  
இரங்கல், உரோதனம், ஏங்கல்,  
கசிதல், கலங்கல், கலுழ்ச்சி,  
கலுழ்தல் பொருமல், விம்மல்  
அழுந்தல் - அழுங்கல், அரங்கல்,  
ஞெழுங்கல்  
அழைத்தல் - அகவல், ஆகரு  
டணை, இழுத்தல், உளைத்தல்,  
கரைதல், குயிறல், கூவல்,  
கேதல், மாவெனல், வாங்கல்,  
வாவெனல், விளித்தல்  
அளத்தல் - கச்சம், கடன்  
அளபெடை - புலுதம்  
அளவின்மை - அநந்தம், அபரி  
மிதம், அபாரம், அமானம்,  
அமிதம், எல்லையின்மை  
அளவு - அந்தரம் அலகி, அளவை,  
காறு, தனை, தாறு, துணை,

பிரமானம், மடங்கு, மட்டு,  
மாத்திரை, மானம், மிதம்,  
வரை, வரையறை, வல்லி  
அறச்சாலை - அறப்புறம், சாலை,  
பள்ளி  
அறம் - சகிர்தம், தருமம், நல்  
வினை புண்ணியம், வீறு  
அறிவிலான் - அஞர், அஞ்சை  
ஆதன், இழுதை, ஏழை,  
குதலை, சிதடன், பேதை,  
மடம், மண்ணை, முழுமகன்,  
முடன்  
அறிவின்மை - அசேதனம், அறி  
யாமை, எய்யாமை, சிதடு,  
பேதைமை, மடமை, மடம்,  
மருட்சி, மாழை, வெண்மை,  
வெளிநு, வெறிது  
அறிவு - உணர்வு, உண்மை,  
உரன், உறழ்வு, ஒண்மை, ஒதி,  
காட்சி, சேதனம், சைதன்  
னியம், ஞாபகம், ஞானம்,  
துப்பு, தெருட்சி, தெளிவு,  
புத்தி, புந்தி, புலன், பொறி,  
போதம், மதி, மேதை,  
அன்றியும் பேரறிவு,  
முகரிமை, முதுக்குறைவு  
அறிவுடையோர் - அறிஞர்,  
ஆய்ந்தோர், ஆரியர், ஆன்ற  
வர், உயர்ந்தோர், உரவோர்,  
உரியோர், உலகம், எழுத்  
தாளர், கணக்காயர், கலை  
வல்லோர், கவிஞர், குசலர்,  
கூவலர், சான்றோர், சீரியர்,  
தகுதியோர், நல்லோர், நிபுணர்,  
நூலுரைப்போர், நூலோர்,  
மிகவல்லோர், மிக்கோர்,  
மேதாவியர், மேலோர், விபுதர்  
அறுகு - இளம்புல், சட்டம்,  
தூர்வை, பதம்  
அறுகு வெள்ளரிசி கலந்தது -  
அச்சுதம்

அறுத்தல் - அகைத்தல், அரிதல், ஈர்த்தல், கடிதல், சுத்தரித்தல், கொய்தல், சூலல், சேதித்தல், தடிதல், துணித்தல், துண்டித்தல், பகல், பரிதல், விடுவாய்ச்செய்தல்

அற்பத்தின்பெயர் - சிறுமையைக் காண்க

அனந்தன் - சேடன்

அனிச்சமரம் - அருப்பலம், சுள்ளி, நறவம்

அனுடநாள் - தாளி, தேள், பணை, புல், பெண்ணை, போந்தை, மித்திரநாள்

அனுபவித்தல் - திளைத்தல், நுகர்தல்

அனுபோகம் - துப்பு, துவ்வு, நுகர்ச்சி, போகம்

அன்பு - அளி, ஆணம், ஆர்வம், இட்டம், ஈரம், காமம், நாரம், நார், நேயம், பரிதல், பரிவு, பற்று, பாசம், புரிவு, வாரம், அன்றியும் விடாது தொடந்தவன்பு உழுவல்

அன்றில் - கிரவுஞ்சம், தரிஞ்சகம், இதனாண், அகன்றில், இதன் குஞ்சு பிள்ளை

அன்னம் - அஞ்சம், உன்னம், எகினம், ஒதிமம், மராளம், வக்கிராங்கம், விகங்கம், இதனாண் சேவல், இனிதாகப் பாடு மன்னம் காதம்பம்

### ஆ

ஆகாயம் - அண்டம், அநந்தம், அந்தரம், அம்பரம், ஆசினி, இடம், உம்பர், உலகம், ககனம், கம், காயம், குடிவம், தலை, சேண், நபம், நாகம், புட்கரம், மங்குல், மாகம், மாதிரம், மீ,

மேல், வானம், வான், விசம்பு, விண், விண்டலம், வியோமம், வெளி, வேணி

ஆக்கம் - நந்தல்

ஆங்காரம் - செருக்கு, தருக்கு

ஆசிரியப்பா - அகவல்

ஆசிரியவிருத்தம் - மனவிருத்தம்

ஆசை - அணங்கு அருத்தி, அவா, ஆதரம், ஆர்வம், ஆவல், இச்சை, இராகம், எட்டை, காதல், காமம், காமர், நசை, நச்சு, நம்பு, நயப்பு, நரம்பு, பற்று, பிணை, புரி, பெட்டி, மாதர், மோகம், வயாவு, வாஞ்சை, விதுப்பு, விருப்பு, விழுப்பம், விழைவு, விளரி, விளைவு, வெப்பா, வெம்மை, வெட்கை, வேப்பு

ஆசைப்பெருக்கம் - அவா, இரதி இவறல், கவர்தல், காதலித்தல், சார்வு, தாழ்தல், நச்சுதல், நம்பல், நயத்தல், நல்கல், பற்றல், பெட்டல், பேணல், மேவல், விரும்பல், விழைதல், வீழ்தல், வெஃகல், வேட்டல், வேண்டல்  
ஆச்சாமரம் - ஆ சாலம், சுள்ளி, மராமரம், யாலம்

ஆடல் - அகவல், அசைதல், ஆவல், குனித்தல், தாண்டல், தூங்கல், நடித்தல், நாடங்கல், பெயர்தல், மாறல், இவற்றுள் வாயார்த்தாடலின் பெயர் ஆவலங்கொட்டல்

ஆடாதோடை - வாசை

ஆடி மாதம் - ஆசாடம், சுசி

ஆடு - அசும், அயம், அருணம், உடு, ஒருவு, நுள்ளல், புருவை, வெறி, வெள்ளாடு முதலிய; வகை தத்தம் வரியிற்காண்க

ஆட்டுக்குட்டி - குட்டன்,

சோரன், பறழ், மணங்கு, மறி ஆணி - கீலம்

ஆணை - சக்தியம், சபதம், சூள், தெரிசொல், தேவசாட்சி, பிரமாணம், விரதம், அன்றியுமிடும்பாடையின் பெயர், சபதம், வஞ்சம், வஞ்சனை ஆணையிடல் - தகைதல், தடுத்தல், தட்டல், வாட்டித்தல், வாரித்தல் ஆண்குறி - இலிங்கம், கோசம் ஆண்மகன் - ஆடு, காளை, குமரன், புமான், புருடன், மகன், மாந்தர், மானவர், மைந்தர், அன்றியும் ஆண்மகனுக்குச் சிறந்தபெயர் நம்பி ஆதி - அடி, ஆரம்பம், எழுவாய், தலை, தாள், தொடக்கம், பிராசயம், பூருவம், முதல், முன்னர், மூலம், மோனை ஆதொண்டை - தொண்டை ஆக்தி - ஆரம், ஆர், சல்லகி, தாதகி ஆந்தை - இருடி, கின்னரம், கூன், பிங்கலை ஆபரணக்கடைப்புணர்வு - கயில், மடை ஆபரணத்தின்றுங்கணி - தூக்கம், தொங்கல், நிலை, மதலிகை ஆபரணமுதலியவைக்கும் வீடு - பண்டசாலை ஆபரணம் - அணி, அணிகலன், ஆரம், இழை, கலம், கலன், நகை, பணி, பூணம், பூண், மஞ்ச, மதாணி, வள்ளி, இவற்றுட் பேராபரணத்தின் பெயர் ஆரம், மதாணி; பூணாகக்கட்டும் ஆபரணத்தின் பெயர் கிம்புரி, தாங்கி, வயிரம்; மணிவடத்தின் பெயர் - ஆரம், காழ், சரம், தாமம்; மணிக்கோவையின் பெயர், காழ், சவி; அன்றியுங்காதணி முதலியவகை தத்தம் வரியிற் காண்க

ஆபரணம்வைக்குஞ்செப்பு - கடிப்பம், கண்டிகை, காண்டம், கோடிகம், துமானம், பரணி, பீடிகை ஆமணக்கு - ஏரண்டம், சித்திரம் ஆமை - அண்டசம், அம்பணம், அழுங்கு உறுப்படக்கி, ஒடுங்கி, சச்சம், கமடம், கல்வி, கூர்மம், இதன் பெண் இடுலி, துளி ஆம்பற்பொது - அல்லி, சயம், நெய்தல், இவற்றுட் செவ்வாம்பல், அரக்காம்பல், செங்குதம், செவ்வல்லி, சேதாம்பல்; வெள்ளாம்பலின் பெயர், கயிரவம், குமுதம் ஆயம் - உல்கு, சாரிகை, சுங்கம் ஆயிலியநாள் - அரவநாள், ஆயில், கௌவை, பாம்பு ஆயுதப்பொது - அசி, அரி, அலகு, இரும்பு, எஃகு, ஏதி, கருவி, சுழுமுள், காண்டம், காத்திரை, கூர்த்திகை, சுதனம், சேனை, தானை, துப்பு, படைக்கலம், வேல், இவற்றுட் கைவிடுமாயுதப்பொதுப்பெயர் அத்திரம், தூரியம், கைவிடா வாயுதப்பொதுப்பெயர் சத்திரம் ஆயுதவுறை - உறை, கருவிப்புட்டில், தடறு, படையுறை ஆய்தவெழுத்து - தனிநிலை, முப்புள்ளி ஆராதனை - அருச்சனை, அர்ச்சனை, பக்தி, பல், பூசனை, பூசை, வந்தனை, வழிபாடு, வெள்வி ஆராய்தல் - ஆய்தல், ஆலோசனை, ஓர்தல், சூழல், சூழ்ச்சி, தூக்கு, தெரிதல், தெளிதல், தேர்தல் ஆரான்மீன் - ஆரல் ஆலமரம் - ஆலம், ஆல், காண்மரம், கோளி, தொன்மரம், நியக்குரோதம், பழுமரம்,



பாலி, பூதவம், வடம், இதன் விழுது வீழ்  
 ஆலவட்டம் - உக்கம், காலசம், தாலவிருந்தம், பீலி  
 ஆலாங்கட்டி - ஆலி, கரகம், கனோபலம்  
 ஆலை - இயந்திரம்  
 ஆலோசனை - சூழல், சூழ்ச்சி, தெரிதல், தெளிதல், மந்திரம், விசாரம்  
 ஆவணி மாதம் - சிராவணம், நபம்  
 ஆழம் - அழுந்து, கம்பிரம், கயம், குட்டம், குண்டு  
 ஆறு - உந்தி, ஒலியல், ஓணம், குடிசை சிந்து, தடினி, தரங்கினி, திரை, தீபவதி, தீர்த்திகை, துறை, துனி, நதி, புனல், யாறு, வருபுனல், வேணி, இவற்றுண் மேற்கோடுமாறு நதம், கிழக் கோடு மாறு நதி, நிறையாறு பிராறு, வழாறு, வாரி, புதுப் புனல் வரவு, தலையல், நீந்து புனல் அகாதம், நீந்து  
 ஆற்றிடைக்குறை - அரங்கம், இலங்கை, துருத்தி  
 ஆனி மாதம் - சுக்கிரம், சேட்டம்

இ

இகழ்த்தகுபொருள் - இழிதகவு, இழிவு, தண்மை, பரிபவம்  
 இகழ்ச்சி - இகழ்வு, இழிவு, உவர்ப்பு, ஒல்லாமை, நகவு, நகை, நிந்தை  
 இகழ்ச்சிக் குறிப்பு - இளி, எல், என், ஏள, சீச்சீ, சையெனல்  
 இகழ்ச்சிச்சொல் - அங்கதம், இழிச்சொல், வகைச்சொல்  
 இகழ்தல் - இகழ், எள்கல், எள்ளல், நகுதல்

இசங்கஞ்செடி - குண்டலி, முத்தாபலம்  
 இசை - கந்தருவம், காந்தரம், தென், நரம்பு, இவற்றுண் மந்த விசையின் பெயர் காகுளி, மந்தரம், சமனிசையின் பெயர் துத்தம், மதுரம், மத்திமம், உச்சவிசையின் பெயர் தாரம், வல்லிசை  
 இசைக்குழல் - ஆம்பல், வங்கியம், வாரி, இவற்றுண் மூக்கால் வாசிக்குங் குழல் முரளி  
 இசைப்பாட்டு - இசை, இராகம், கந்தருவம், காந்தாரம், காமரம், கானம், கீதம், குழல், கேயம், கேரளை, பண், பாட்டு, பாணி, பாண், மனவிழி, வரி, வாசி இவற்றுள் வாச்சியத்தோடு பாடும் இசைப்பாட்டு சங்கீதம் பாண்  
 இசைப்பு - அத்து இசை, இயை, உத்தானம், சந்தி, புணர்ச்சி  
 இஞ்சி - அல்லம், ஆத்திரதம், மருப்பு, வேர்க்கொம்பு  
 இடதுபக்கம் - அபசவ்வியம், இடம், வாமம்  
 இடபவிராசி - ஏறு, குண்டை, சே நந்தி, நரை, பசு, பாண்டில் பாறல், புல்லம், விடை  
 இடம் - அகம், அயல், அரங்கு, இடை, இல், உழி, உழை, உளி, உள், கடை, கண், களம், கால், கீழ், சார், தலம், தலை, தாமம், தானம், திணை, தேம், தேயம், நிலம், பக்கம், பட்டி, பதி, பாங்கர், பாடு, பால், பின், புடை, புலம், புறம், மாடு, முகம், முதல், முன், மேல், வயின், வலம், வழி, வளாகம், வாய், வைப்பு  
 இடாகினி - மாயவள், வஞ்சனி, வலவை

இடி - அசனி, அனலேறு, இகனி  
உரும், ஏறு, ஒலி, செல்,  
மடங்கல், வானேறு,  
விண்ணேறு, வெடி  
இடை - உக்கம், சுடு, நுசப்பு,  
நுண்ணிடை, மத்திமம், மருங்கு  
இடைப்பக்கம் - ஒக்கல்  
இடையநூர் - ஆய்ப்பாடி, ஆவிரம்,  
இடைச்சேரி, உவளகம், பல்லி,  
வல்லியம், வாடை  
இடையர் - முல்லைநில மாக்  
களைக் காண்க  
இடையர் வீதி - சிரேணி, சேடி,  
பாடம், வாடை, வேணி  
இண்டு - இண்டை, ஈகை, ஈங்கை,  
ஈண்டு, புலிதொடக்கி  
இக்திமரம் - இரத்தி, இரத்திரி,  
இறலி  
இந்திரகோபம் - ஈயல், கோபம்,  
மூதா  
இந்திராணி - அயிராணி,  
இந்திரன், மனைவி, சசி,  
சந்தரி, புலோமசை  
இந்திராணிகூத்து - கடையம்  
இந்திரியம் - கந்தம், கரணம்,  
பொறி  
இந்துப்பு - சயிந்தவம்  
இப்போழ்து - இன்று, இன்னே  
இமயமலை - பனிமலை, பார்வதி  
பிறந்த மலை  
இரக்கச்சொல் - அக்கோ, அத்தோ,  
அந்தோ, அய்யோ, அன்னோ,  
ஆஆ எற்றே, என்னே, ஒஓ  
இரங்குதல் - இளைதல், இளைதல்,  
குனிதல், நைதல், பரிதல்  
இரதம் - சபலம், சூதம், பாதரசம்,  
பாரதம், பேதி  
இரத்தம் - அரத்தம், ஆர்க்கம்,  
உதிரம், எருவை, கறை, கிலா  
லம், குருதி, சுடுவல், செந்நீர்,  
செம்பால், செம்புனல், சோணி  
தம், சோரி, தோரை, தோன்றி,

நெய், நெய்த்தோர், புண்ணீர்,  
புலானீர்  
இரத்தல் - இரவு, ஏற்பு, ஏற்றல்,  
குறைகோள், வேண்டல்  
இரப்போர் - இரவலர், இரவோர்,  
தீனர், நிரப்போர், பரிசிலாளர்,  
மார்க்கணர், யாசகர்  
இரப்போர்கலன் - கடினஞ்,  
கப்பரை, பாத்திரம், மண்டை  
இராகு - கரும்பாம்பு, கமம்,  
மதிப்பகை, மதியுணி  
இராக்கதர் - அரக்கர், இடும்பர்,  
சாலசடங்கடர், நிருதர், பிசி  
தாசனர், யாதுதானவர்,  
வானோர்மாற்றலர்  
இராசதேவிமனை - அந்தப்புரம்,  
குந்தவாரம்  
இராசமனை - அரமனை, குலம்,  
கோயில், சாலை, நகரம்,  
பவனம், மந்திரம், மாலை,  
மாளிகை  
இராசா - அண்ணல், அதிபதி,  
அதிபன், அயன்றோள்,  
வந்தோன், அரசன், அரசு,  
ஆண்டகை, இறை, இறைவன்,  
இனன், ஏந்தல், ஓங்கல்,  
காரணன், காவலன், குரிசில்,  
கொற்றவன், கோ, கோமான்,  
கோன், சக்கிரி, தராபதி,  
தலைவன், தோன்றல், நரபதி,  
நிருபன், பதி, பார்த்திவன்,  
புரவலன், பூபதி, பூபாலன்,  
பெருந்தகை, பெருமகன்,  
பெருமான், பொருநன்,  
மண்டலிகள், மன், மன்னவன்,  
மன்னன், மீளி, முதல்வன்,  
வாகுசன், வேந்தன், இவற்றுண்  
மற்றொருவரைப் பணியா  
துல காள்வோன் பெயர்  
சக்கரவர்த்தி, சார்வபௌமன்,  
மண்டலேசுவரன், குறுநில  
மன்னர் பெயர் அரட்டர்,

குறும்பர், புரோசர், வேளிர்,  
சாளுவர் பெயர் சளுக்கு  
வேந்தர், வேள் புலவரசர்  
இராசிகளின் பொது - இல், ஓரை,  
பவனம்

இராத்திரி - அல், அல்கல், அல்வி,  
இரசனி, இரவு, இரா, எல்லி,  
ஏமம், கங்குல், நத்தம், நிசா,  
நிசி, மாலை, யாமம், யாமினி,  
விபாவரி

இருப்புமுள்ளு - தாறு

இருப்புலக்கை - முசலம்

இருமல் - ஐ, கக்கல் நோய்

இரும்பு - அகி, அயம், அயில், சுருங்  
கொல், சுருந்தாது, சுரும்பொன்

இருவாட்சி - அனங்கம், சுருமுகை,  
மயிலை

இருள் - அந்தகாரம், அந்தரம்,  
அல், கங்குல், கச்சலம், சுருள்,  
கார், சுருவரி, தமம், திமிரம்,  
துணங்குறல், துவாந்தம், நித்தம்,  
நிசி, நீலம், மங்குல்

இரேவதிநாள் - இரவிநாள், கடை  
நாள், கலம், குலம், குலம்,  
தொழு, தோணி, நாவாய்,  
பஹி, புருநாள், பெருநாள்

இலக்கியப்பொருட்டொடர்  
நிலைச் செய்யுட்கூறுபாடு -  
அத்தியாயம், இலம்பகம்,  
காண்டம், சருக்கம், படலம்,  
பரிச்சேதம், இவற்றுள் வேத  
நூல் விரிக்கு மிலக்கியத்திற்கும்  
முனிவருரைத்த விலக்கியத்  
திற்குங்கூறுபாடு இலம்பகம்,  
சருக்கம்

இலக்குமி - அரிப்பிரியை, ஆக்கம்,  
இந்திரை, இளையாள், கமலை;  
கோகனகை, சீதேவி, செல்வி,  
திரு நளினி, பதுமை, பார்க்கவி,  
பாற்கடற் பிறந்தாள், பின்னை,  
பொருட் செல்வி, பொறி,

பொன், மா, முண்ட காசனை,  
விமலை

இலக்குமிசுத்து - பாவை

இலந்தை - இரத்தி, குலவலி,  
குல்லரி, கோலி, கோற்கொடி,  
பதரி

இலந்தைக்கணி - குலம்,  
கொண்டை, கோலம்

இலவமரம் - சான்மலி, பூரணி,  
பொங்கர்

இலவம்பஞ்சு - பூனை

இலாபம் - அதிகம், ஆக்கம்,  
ஆயம், ஊதியம், சுவம், நந்தல்,  
நயன், பசை, பயம், பயன்,  
பலன், பலித்தல், பேறு, பொலி  
சை, அன்றியுந் தொழிலி  
லாபம் உருத்திதம், விருத்தி

இலுப்பை - இருப்பை, குலிகம்,  
மதூகம்

இலை - அடை, சதம், சதனம்,  
தகடு, தண்ணடை, தமாலம்,  
தலம், தழை, தளம், பத்திரம்,  
பத்திரி, பலாசம், பலாசு,  
பன்னம், பாசடை, பாசிலை,  
முறி, அன்றியும் ஏடு; பனைக்  
கும் பூவிதழ்க்குமுரித்து; ஓலை  
பனை, தெங்கு, தாழைக்கு  
முரித்து; மடல் ஈந்தில், கழுகு  
தாழை, தெங்கு, பனை,  
வாழைக்கு முரித்து; அன்றியுந்  
தோடு தாழை, தெங்கு,  
பனை, பூவிதழ்க்குமுரித்து;  
ஓலை பனை, தெங்கு,  
தாழைக்கு முரித்து; மடல்  
ஈந்தில், கழுகு தாழை, தெங்கு  
பனை, வாழைக்கு முரித்து;  
அன்றியுந்தோடு தாழை,  
தெங்கு, பனை, பூவிதழ்க்கு  
முரித்து

இலைக்கறி - அடகு

இவ்விடம் - இம்பர், இவண்,  
ஈங்கு, ஈண்டு

இழிவு - அவமானம், இழிதகவு,  
இனிவு, பரிபவம்

இளமரம் - கன்று, குழவி,  
பிள்ளை, போதகம், போத்து

இளமை - இளை, எழில், கயம்,  
கன்னி, குருகு, குருளை, குழவி,  
குழவு, கொம்மை, கோமளம்,  
சேடு, சேய், தருணம், நவ்வி,  
நாகு, புருவை, போதகம், மஞ்சு,  
மண்ணை, மழவு, முருகு, விளரி,  
விளர், வெண்மை

இளவேனில் - மது, மாதவம்,  
வசந்தம்

இளைஞர் - ஆடவர், இளவல்,  
உவா, காளை, குமரன், சேய்,  
மழவு, முருகன், யுவர்

இளைத்தல் - எய்த்தல், கிரிசம்,  
சிக்கல், சிங்கல், ஞொள்கல்,  
தகைதல், தேம்பல், தோய்தல்,  
நாம்பல், பழங்கண், மெலிதல்

இறகு - இறை, குரல், கூரல், கூழை,  
சதம், சதனம், சிறகு, சிறை,  
செட்டை, தூவி, தோகை,  
பக்கம், பத்திரம், பறை, பிச்சம்,  
பிஞ்சம், வாசம்

இறங்குதல் - அவரோகணம்,  
அவாவுதல், இழிதல்

இறால் - இறவு

இறைகூடை - அம்பி, இடாரி,  
இறைவை, காராம்பி, கிழார்,  
பிழார், புட்டில், பூட்டை,  
அன்றியும் நீரிறைக்கு மரப்  
பத்தல் இறைவை

இறைச்சி - தன்னு, மேதை,  
வள்ளூரம், இவற்றுளா  
வினிறைச்சி வள்ளூரம்,  
குட்டிறைச்சி குசியம்,  
படித்திரம்

இனிமை - அமிழ்து, ஆலு, இமிழ்,  
இரதம், இழுமெனல், சாரம்,  
கவை, சேறு, தமிழ், தீ, தீம்

இனியென்பது - ஞாங்கர், பரம்,  
மற்று, முன், மேல்

இன்பம் - ஏமம், கடி, களிப்பு,  
சுகம், சேமம், தொய்யல், நகை,  
நயம், நயன், நலன், நன்னிலை,  
பரிவு, மகிழ்ச்சி, அன்றியும்  
பேரின்பம், ஆனந்தம்

ஈ

ஈகை - அளி, இடுகை, உதவி,  
உதாரம், உபகாரம், கடப்பாடு,  
கவிகை, கொடை, தந்தம்,  
தானம், தியாகம், பிரதம், புரவு,  
வண்மை, வாகை, விதரணம்,  
வேளாண்மை, வேள்வி, அன்றி  
யும் வரையாக் கொடையின்  
பெயர் கொடைமடம்

ஈகையாளன் - உபகாரி, கொடை  
யாளன், தனதன், தாதா,  
தியாகி, புரவலன், வதானியன்,  
வேளாளன், வேள்வியாளன்,  
அன்றியும் வரையாது கொடுப்  
போன் பெயர் ஓளதாரியன்,  
வள்ளல், வள்ளியோன்

ஈட்டி - இட்டி, கழுக்கடை,  
கழுமுள், சலாகை, சவளம்

ஈதல் - அருளல், அளித்தல்,  
இகுத்தல், இகைத்தல், இடுல்,  
உதவல், கொடுத்தல், தருதல்,  
நல்கல், நீட்டல், நேர்தல்,  
பகுத்தல், பணித்தல், புரத்தல்,  
பொழிதல், வழங்கல், வீசல்

ஈயம் - சீருள், தகரம், வங்கம்

ஈரல் - ஈருள், குண்டி

ஈர்வாள் - அரி, இரம்பம்,  
கரபத்திரம், வேதினம்

ஈழதேசம் - சிங்களம்

ஈனம் - அடம், இகழ்ச்சி, இரதம்,  
இழிவு, இழுக்கு, கீழ், கீழ்மை,  
குறைவு, தாழ்வு, நிரப்பு,  
புண்மை, பொல்லாங்கு, மறவி

உ

உக்காரி - அஃகுல்லி  
 உசிலமரம் - சீக்கிரி, தூரிஞ்சில்  
 உச்சாகம் - உள்ளத்தின் மிகுதியைக்  
 காண்க  
 உச்சி - குடுமி, சிக்கம், சுடிகை,  
 சூழி, நவிரம், நனந்தலை  
 உச்சிக்கொண்டை - சூழி, முச்சி  
 உடல் - அங்கம், அவயம், ஆகம்,  
 ஆதாரம், உடம்பு, உயர்நிலை,  
 உரு, உறுப்பு, கடம், களேபரம்,  
 காத்திரம், காயம், குரம்பை,  
 சடம், சட்டகம், சரீரம், தனு,  
 தாபரம், துவக்கு, தேகம், தேயம்,  
 படிவம், பிண்டம், புகல்,  
 புணர்வு, புதை, புரம், புற்கலம்,  
 பூச்சி, பூதியம், மூர்த்தம், மெய்,  
 யாக்கை, விக்கிரகம், வியம், அவ்  
 வருவத்தின் பெயர் சட்டகம்,  
 படிவம், மேனி, வடிவம்  
 உடற்குறை - கவந்தம், மட்டை,  
 முண்டம், யூபம்  
 உடற்றமும்பு - அங்கிதம், வசி,  
 சேக்கை, வடு  
 உடன்படல் - இசைதல், ஓட்டல்,  
 நேர்தல், வலித்தல்  
 உடன்பிறந்தாள் - சகோதரி,  
 பகினி  
 உடுத்தல் - இறுக்கல், ஒற்றல்,  
 சுற்றல்  
 உடும்பு - அண்டசம், கோதா, தடி,  
 முசலி, முசலிகை  
 உட்டணம் - அழல், அனலம்,  
 உருப்பம், உருமம், கருமம்,  
 கோரம், தகம், தாபம்,  
 வெப்பம், வெம்மை  
 உட்டுளை - அரி, குழல், சுகிர்,  
 சுரை, தசிரம், தூம்பு, நாடி,  
 நாழி, நாளம், புரை, புழை,  
 வேணு, வேய்

உணவு - அசனம், ஆகாரம் இரை,  
 உணா, உண்டி, ஊட்டி,  
 ஓதனம், தூப்பு, பதம், போசனம்,  
 வல்சி, அன்றியும் பேருணவின்  
 பெயர் பிரப்பு, சிற்றுணவின்  
 பெயர் அப்ப வர்க்கத்தைக்  
 காண்க  
 உண்கலம் - கலம், தட்டம்,  
 தளிகை, தாலம், பாசனம்,  
 பாத்திரம்  
 உண்டல் - புகித்தலைக் காண்க  
 உண்டாக்கல் - காண்டல்,  
 சிட்டித்தல், சிருட்டித்தல்,  
 தோற்றுவித்தல், நியமித்தல்,  
 நிருமித்தல், படைத்தல்,  
 பயத்தல், பாரித்தல், விதித்தல்  
 உண்டாதல் - அஞ்சிதம், சுரத்தல்,  
 நந்தல், படல், பூத்தல், விளைதல்  
 உண்ணா - அண்ணம்  
 உதடு - இதழ், துடி, பாலிகை,  
 முத்தம், அன்றியுமேலுதடு,  
 ஓட்டம், கீழுதடு, அதரம்  
 உதாரணம் - இதியாசம்,  
 இலக்கியங்காட்டல், பிசிதம்  
 உத்தரீயம் - உத்தராசங்கம்,  
 ஏகாசம், அன்றியுமேற்  
 போர்வை மீக்கொள்  
 உத்திரட்டாதிநாள் - அறிவனாள்,  
 நீபம், பிற்கொழுங்கோல்,  
 மன்னன், முரசு  
 உத்திரநாள் - கடையெழுஞ்சனி,  
 கதிர்நாள், செங்கதிர்நாள்,  
 செங்கதிர் பிறந்த நாள், பங்குனி,  
 பாற்குனி, மாணேறு  
 உத்திராடநாள் - ஆடி, ஆனி,  
 கடைக்குளம், விசுவநாள்  
 உபகரணம் - ஆயுதம், ஏது,  
 கரணம், கருவி, துணைக்  
 காரணம், தூப்பு  
 உபகாரம் - நலம், நன்மை,  
 வேளாண்மை

உபசாரம் - சன்மானம், நயம், முகமன்  
 உபாத்தியாயன் - அய்யன், ஆசான், ஆசாரியன் ஆசிரியன், தீர்த்தன், தேசிகள், பணிக்கன்  
 உபாயம் - யோகம்  
 உப்பமைப்போர் - அளவர், உமணர், கழியர்  
 உப்பமைப்போர்பெண்கள் - அளத்தியர்  
 உப்பளம் - அளக்கர், அளம், இருணம், உவர்க்களம், உவர்த்தரை, உவளகம், கழி  
 உயர்ச்சி - உகப்பு, உச்சம், உத்தரம், உத்துங்கம், உந்தி, உந்துதல், உம்பர், உரை, உவணம், உவப்பு, உறை, உன்னதம், ஊக்கம், எழுமை, ஏந்தல், ஒக்கம், ஒழுகல், ஒழுக்கம், ஒங்கல், சிகரம், சேண், துங்கம், நிமிர்தல், நிவப்பு, நிவர்தல், நீள், பிறங்கல், புங்கம், புரை, பொங்கல், மிசை, மீ, மேக்கு, மேடு, மோடு, யோகம், வார்தல்  
 உயிர் - அனு, ஆதன், ஆவி, ஆன்மா, இயமானன், உறவி, கூத்தன், சீவன், செந்து, சேதனன், பசு, பிராணன், புற்கலன், பூதம்  
 உயிர்ப்பு - ஆவி, கொறுக்கை, சுவாசம், தும்மல், மூச்சு  
 உயிர்வாழ்தல் - உய்தல், உய்தி, சீவனம், வாழ்தல்  
 உரல் - உலூகலம், எருந்து, கறை, திண்டை  
 உராய்தல் - உரிஞ்சல், உரோசல்  
 உரித்து - ஆட்சி, ஆவணம், காணி, கெழுதகைமை, தகவு, தகுதி, தாயம், பாங்கு, பால்  
 உரிமை - ஆட்சி, இடம், உரித்து, ஒற்றுமை, காணி, கிழமை,

குறிக்கோள், கெழுதகைமை, தகவு, தகுதி, பாங்கு, பால்  
 உரிமையின்மை - அகிதம்  
 உரியோர் - கிழவர்  
 உருக்கு - எஃகு  
 உரை - அத்தம், அருத்தம், சொற் பயன், பதம், பாழி, அது நால் வகையாம்: அகலவுரை, கருத்துரை, பதவுரை, பொழிப்புரை  
 உரைகல் - சுட்டளை, சுட்டளைக்கல்  
 உரைதல் - உராஞ்சல், உராய்தல், உராய்போதல், உரிஞ்சல், உரைகல், உரோசல், தேய்தல்  
 உரைத்தல் - தேய்த்தல்  
 உரையுரைத்தல் - பயனுரைத்தல், மெய்யுரைத்தல், விரித்துரைத்தல், அன்றியும் பதவுரையுரைத்தலின் பெயர் கண்ணாழித்தல், பொழிப்புத் திரட்டல், பொழிப்புரைத்தல்  
 உரோகணிநாள் - அயனாள், உருளி, உருள், உரோணி, ஊற்றால், சகடம், சகடு, சதி, தேர், பண்டி, பார், விமானம், வையம்  
 உலகின்பொது - தலம், நாடு, புவனம், பொழில்  
 உலக்கை - உரோங்கல், தடி, முசலம்  
 உலக்கைப்பாட்டு - வள்ளை  
 உலாப்போதல் - சாரி, பவனி  
 உலாவல் - அசைதல், இயங்கல், திரிதல், வழங்கல்  
 உலைமூக்கு - குருகு, சிவை  
 உலையாணிக்கோல் - சுட்டுக்கோல்  
 உலோபன் - கிருபணன், பிசுனன்  
 உல்லாசம் - அத்தவாளம், ஏகாசம், மீக்கோள், மேற்போர்வை, வடகம்

உவகை - ஓகை, பிரியம், பிரீதி, மாராயம், முத்தம், மோதம்

உவமை - இகல், இணை, ஈடு, உவமம், உறழ்வு, எதிர், ஒப்பு, கட்டளை, கிடை, சங்காசம், சதிரிசம், சமம், சமானம், சன்னிபம், சாயல், துணை, துல்லியம், நிகர், நிகாசம், நிபம், நேர், புரை, பொருவு, பொருவுதல், போல், மலை, மானம், மான்

உவமையின்மை - அசமானம், அதுலம், தனிமை

உவமையுருபு - அற்று, அனைய, அன்ன, ஆங்கு இகல், இயைய, இன்ன, உறழ், என்ன, ஏய்ப்ப, ஒப்ப, கடுப்ப, கதழ்வு, கேழ், சன்னிபம், சேத்து, தூக்கு நிகர, நேர, புரை, புரைய, பொருவ, போல, மான

உவர்த்தரை - இருணம், கழிநிலம்  
உவர்த்தல் - இலவணம், உப்பு, பெளவம்

உவர்தீர் - உரவுநீர், உறை  
உவ்விடம் - உம்பர், உவணை

உழுந்து - மாடம்

உழுபடைச்சால் - சீதை

உளி - இடங்கம், கணிச்சி

உளு - உசு

உள் - அகடு, அகணி, அகம்

உள்ளங்கை - அகங்கை, அங்கை, குடங்கை

உள்ளமிகுதி - ஆட்சி, ஆண்மை, ஆள்வினை, உத்தியோகம், உரம், உரன், உற்சாகம், ஊக்கம், சர்ப்பு, சான் றாண்மை, தாளாண்மை, யோகம்

உள்ளான் - உள்ளல்

உறவு - இகுளை, இனம், உறவி, ஒக்கல், கடும்பு, கயிரை, கிளை, குடும்பம், கூளி, கேண்மை,

கேள், சுற்றம், தொடர்பு, நட்பு, நண்பு, நள்ளி, பந்தம், பரிசனம், பாசனம்

உறவோர் - அடைந்தோர், இகுளை, இனத்தார், உரியோர், உற்றார், கிளைஞர், சார்ந்தோர், சிறந்தோர், சுற்றத்தார், தக்கார், தமர், நட்போர், நள்ளியர், பரிசனம், பற்றினர், மேவினர், அன்றியுந் தந்தை வழிச்சுற்றம்தாயம், இவ்வழி யுறவோர் ஞாதிசு, தாயத்தார், தாயாதிகள், குடியிலிறந்தோர் பெயர் தென்புலத்தார், பிதூர்க்கள்

உறி - சிக்கம், சிதர், சிமிலி, தூக்கு உறுதிச்சொல் - இடி, இடித்தல், கழறல், நெருங்கல்

உறுதிப்படுத்தல் - தெருட்டல், வருட்டல், வற்புறுத்தல்

உறுப்பு - அங்கம், அவயவம், காத்திரம், சினை

உறைகாரர் - காரோடர், முச்சியர்  
உறையூர் - கோழி

### ஊ

ஊக்கம் - உள்ள மிகுதியைக் காண்க.

ஊசி - குசி

ஊசித்துளை - பாசம்

ஊஞ்சல் - ஊசல்

ஊதுகொம்பு - ஆம்பல், இரலை, கொம்பு, கோடு, வயிர்

ஊமத்தை - உன்மத்தம், மத்தம்

ஊமை - ஊமன், குணி, மூகன், மூங்கை

ஊர் - அகலுள், அருப்பம், இருக்கை, உறையுள், எயில், ஒக்கம், காடு, காண்டகம், குடம், குடி, குடிக்காடு, குப்பம்,

சும்மை, சேரி, நத்தம், நிவேசனம், பக்கணம், பட்டணம், பதி, பாக்கம், பாடி, பாழி, புரி, பூக்கம், பூண்டி, பூரியம், பேடு, முட்டம், மேடு, வாசம், வாழ்க்கை, வேலி, வைப்பு, அன்றியும் சிற்றாரின் பெயர் நொச்சி, பட்டி, பட்டு, பள்ளி; இராசதானியின் பெயர் நகரம், புரம், புரி; நூறுகுடி யூரின் பெயர் கிராமம், ஐந்நூறு குடியூரின் பெயர் பெருங்கிராமம், ஐந்நூறு கிராமங்குத் தலைக் கிராமத்தின் பெயர் மடப்பம்; மலைகள் செறிந்தவூரின் பெயர் கேடகம்; மலையும்யாறுஞ் சூழ்ந்தவூரின் பெயர் கர்வடம்; மலை மேலேற்றிய வூரின் பெயர் சம்வாகம்; பகைமேற் சென்றோருறைவிடத்தின் பெயர் பாசறை, பாடிவீடு, முனைப்பதி; அன்றியும் பகை வளர் பாழி; அன்றியுங்குறிஞ்சி முதலைந்திணையூரின் பெயர் தத்தம் வாரியிற் காண்க.

ஊர்க்குருவி - கடலகம், கலிங்கம், கல்லி, குலிங்கம், சகடம், சடகம், புலிங்கம்  
 ஊற்று - உறவி, ஊறல்  
 ஊற்றுநீர் - ஊறுநீர்  
 ஊன் - ஊத்தை, ஊழ்த்தல், தசை, தடி, தூவு, பிசிதம், புண், புரணி, புலவ; புலால், புளிதம், வள்ளூரம், விடக்கு  
 ஊன்விற்போர் - சூனர்  
 ஊன்றுகோல் - ஊன்றுக்கோல், தண்டம்

எ

எச்சில் - உச்சிட்டம், எச்சம், சேடம், மிச்சில்

எட்டிமரம் - கரளம், காஞ்சிரம், கோடரம், மதுகம், முட்டி  
 எண்காற்புள் - சம்பரம், சரபம், சிம்புள், துரோணம், பெரும் பறவை, வருடை, வாரூண்டகம்  
 எண்குட்டிப் பெருக்கல் - உறழல், அன்றியும் ஒற்றைப்படவெண்ணல், ஒற்றித்தல், இரட்டைப் படவெண்ணல், இரட்டித்தல்  
 எண்ணிக்கை - அலகு, எண், கணக்கு, கணிதம், கரணம்  
 எண்ணிக்கையின்மை - அசணிதம்  
 எண்வகுப்பு - ஒன்று முதல் முப்பத்தாறு தானம் வருமாறு:  
 (1) ஒன்று - ஏகம்; இரண்டு - உபயம், துவந்துவம், துவி, மிதுனம், யுகம், யுகளம், யுகளி; மூன்று - திரி; நான்கு - சது; ஐந்து - பஞ்சம்; ஆறு - சடு; ஏழு - சத்தம்; எட்டு - அட்டம்; ஒன்பது - ஒன்பான், தொண்டு, நவம்; (2) தசம் - பத்து; (3) சதம் - நூறு (4) சகத்திரம் - ஆயிரம்; (5) அபுதம் - பதினாயிரம்; (6) நியுதம் - இலட்சம், நூறாயிரம்; (7) பிரயுதம் - பத்திலட்சம்; (8) கோடி - நூறிலட்சம்; (9) தசகோடி - பத்துக்கோடி; (10) சதகோடி - நூறுகோடி; (11) அர்ப்புதம் - ஆயிரங்கோடி; (12) நியர்ப்புதம் - பதினாயிரம் கோடி; (13) கர்வம் - இலட்சங்கோடி; (14) மகா கர்வம் - பத்திலட்சங்கோடி; (15) பதுமம் - கோடாகோடி; (16) மகபதுமம் - பத்துக்கோடாகோடி; (17) சங்கம் - நூறு கோடாகோடி, (18) மகாசங்கம் - ஆயிரங்கோடாகோடி; (19) கோணி - பதினாயிரங்



கோடா கோடி; (20) மகா கோணி - இலட்சங்கோடா கோடி; (21) கிதி - பத்து வட்சங்கோடா கோடி; (22) மகாகிதி - கோடி கோடாகோடி; (23) சோபம் - பத்து கோடி கோடாகோடி; (24) மகா சோபம் - நூறு கோடி கோடாகோடி; (25) பரார்த்தம் - ஆயிரங்கோடி கோடாகோடி; (26) சாகரம் - பதினாயிரங்கோடி கோடாகோடி (27) பரதம் - இலட்சங்கோடி கோடாகோடி; (28) ஆசிரந்தியம் - பத்திலட்சங்கோடி கோடாகோடி; (29) அத்தியந்தம் - கோடி கோடாகோடி; (30) அனந்தம் - பத்து கோடி கோடி கோடாகோடி; (31) பூரி - நூறு கோடி கோடி கோடாகோடி; (32) மகா பூரி - ஆயிரங்கோடி கோடி கோடாகோடி; (33) அப்பிரமேயம் - பதினாயிரங்கோடி கோடி கோடாகோடி; (34) அதுலம் - இலட்சங்கோடி கோடி கோடாகோடி; (35) அகம்மியம் - பத்திலட்சங்கோடி கோடி கோடாகோடி; (36) அவ்வியத்தம் - கோடி கோடி கோடாகோடி

எதிர்த்தல் - எதிரூன்றல், எதிர்தல், ஏற்றல், கிடைத்தல், கிட்டல், தலைப்படல், தாக்கல், நேர்தல், மலைதல், முடுகல், முட்டுதல்

எதிர்மொழி - உத்தரம், விடை

எப்பொருட்குமிறையோன் - அதிபன், அரசன், ஆதி, ஆதிபன், ஈசன், காந்தன், கொழுநன், கோன், செம்மல்,

நாதன், நாயகன், பதி, பிரான், மன்னன்

எப்போழ்தம் - அவிர்தம், அனவரதம், அனாரதம், என்றும், சத்தம், சதா, சந்ததம், சர்வதா, நித்தம், நிரந்தரம்

எருக்கு - அருக்கம், அருக்கனம், அர்க்கம்

எருது - இடபம், இறால், ஏறு, குண்டை, கூளி கொட்டியம், கோ, சே, நந்தி, நூபம், பகடு, பசு, பாண்டில், பாறல், புல்லம், பூணி, பெற்றம், போத்து, மூரி, விடபம், விடை, அன்றியும் பொதியெருதின் பெயர் தூரியம், தூர்வகம், பகடு, பாறல், பொலியெருது கூளி

எருத்தின்றிமில் - அக்கு, இமில், முரிப்பு

எருமை - கவரி, காரா, காரான், சயிரிபம், தேனூ, மயிடம், மூரி, மேதி, வடவை, இதன் பெண் ஆ, நாகு; இதன் பிள்ளை கன்று, குழவி; இதன்மடி செருத்தல்; இதன்மலடு மைமை

எருமைக்கடா - உம்பல், ஏறு, பருத்தல், பகடு, போத்து

எலி - ஆகு, களிமம், சிகரி

எலுமிச்சை - அருணம், இலிகுசம், சதாபலம், சம்பிரம், முருக்கு

எலும்பு - அக்கு அங்கம், அத்தி, என்பு, கனேபரம், அன்றியும் தசை கழிந்த முதுகெலும்பின் பெயர் கங்காளம், நெட்டை, முழுவுலும்பு.

எல்லாம் - அகண்டம், அகிலம், அடங்கல், அடையல், அடைவு, அனைத்தும், எவையுமீ ஒருங்கு, சகலம், சமத்தம், சமம், சர்வம், நிகிலம், பூரணம், முடியல், முழுதும், முற்ற, முற்றும், யாவும்

எல்லை - அவதி, அளவை, ஏணி, கரை, காடு, கொத்தம், பரியந்தம், வரப்பு, வரம்பு, வரைவு எவ்விடம் - எங்கு, எம்பர், எவண், யாங்கு, யாண்டு, யாண்டை  
எழுச்சி - அகைத்தல், இவர்தல், உம்பல், உறுமல், ஏர்பு, ஒழுக்கல், ஒங்கல் களுறல், கதித்தல், கலித்தல், நேர்பு, பம்பல், பாச்சல், பொலிதல், மறல்  
எழுதல் - கிறுக்கல், கிறல், தீட்டல், தெரித்தல், பொறித்தல், வாரிதல், வரைதல்  
எழுதுகோல் - கோல், துகிலிகை, தூரியம்  
எழுதுவோன் - இலேக்கன்  
எழுத்தாணி - ஆணி, இலேகிணி, ஊசி, ஓலை தீட்டும்படை, கண்டம்  
எழுத்து - அக்கரம், இரேகை, இலேகை, பொறி, வாரி  
எழுப்பல் - எடுப்பல், எற்றல், கிளப்பல்  
எளிமை - எண், எண்மை, தஞ்சம்  
எள் - எண், திலம், நூவு, வெள்ளெள்ளின் பெயர் குமிகை, இளங்காயின் பெயர் கவ்வை  
எறிதல் - இடுதல், எற்றல், ஒச்சல், செலவிடல், விடுதல், விலகல், வீசுதல்  
எறியாயுதம் - எஃகம், தோமரம், பிண்டி, பாலம், பீலித்தண்டு  
எறும்பு - உறவி, பிலிலிகை, பிலஞ்சுலோபம், இதன் பேதம் சூகை

ஏ

ஏணி - இறவை, கடவை, சேணி, அன்றியுங்கண்ணேணி மால்பு  
ஏலம் - ஆஞ்சி, இலாஞ்சி, தாடி

ஏவல் - ஆணை, பணி, மரிசாரம், வியங்கோள்  
ஏவல்செய்வோர் - உழையோர், கிங்கரர், சிலதர், சிலதியர், சேடர், சேடியர், பரிசனம், பரிசாரகர்  
ஏவுவான் - வியவன்  
ஏறுதல் - ஆரோகணம், இவர்தல், உந்துதல், ஊக்கல், எக்கல், எஃகல், மீக்கோள்  
ஏற்றமரம் - பூட்டை

ஐ

ஐப்பசிமாதம் - ஆசுவினம், ஆசுவீகம்  
ஐம்பொறிநுகர்ச்சி - துப்புரவு, துவவு  
ஐயனார் - அரிசுர புத்திரன், அறத்தைக் காப்போன், ஆரியன், ஐயன், கருங்கடல் வண்ணன், காரி, கோழிக் கொடியோன், சாதவாகனன், சாத்தன், செண்டாயுதன், புட்கலைமணாளன், புறத்தவன், பூரணைக்கேள்வன், யோகி, வெள்ளையானையூர்தி  
ஐவகைலோகத்தின்பொது - பொன், இவற்றின்கட்டி தகனம், மாழை, வங்காரம்

ஓ

ஓடிதல் - இடிதல், இறுதல், ஓசிதல், ஓடுமிர்தல், பரிதல், முரிதல், முறிதல்  
ஓடுங்கல் - கூம்பல், சாம்பல்  
ஓட்டகம் - அத்திரி, இரவணம், ஓட்டை, கனகதம், தாசோகம், நெடுங்கழுத்தல், இதன்பெண்

பிடி, பெட்டை, இதன்குட்டி  
கன்று, குழவி  
ஒதுக்கிடம் - துச்சில்  
ஒதுங்கல் - ஒடுங்கல்  
ஒலி - அதிர், அமலை, அரவம்,  
ஆகுலம், ஆம்பி, ஆரவாரம்,  
ஆர்ப்பு, ஆர்வம், இசை, இடி,  
இமிழ் இயம் இரக்கம் இரட்டு  
இரை, உரை, ஓசை, ஓதை,  
ஓலை, கம்பலை, கலி, கவ்வை,  
களன், குரல், குரை, குளிற்று,  
கோடணை, சிலை, சும்மை,  
சுருதி, னிமிர், னெளிர், துவை,  
துழனி, தொனி, நாதம், நினதம்,  
பாடு, பிளிற்று, புலம்பு, முழக்கம்,  
வகுணி, வகுளி, அன்றியும்  
பறவை யாலெழு மொலியின்  
பெயர், கலகலம், துழனி, பயிர்,  
விலங்கினாலெழுமொலியின்  
பெயர் சோலாகலம், அசையுஞ்  
சீலையானு மிலையானு மெழு  
மொலியின் பெயர் மரும  
ராஞ்சம், அசையு மாபரணத்  
தாலெழுமொலியின் பெயர்  
சிஞ்சிதம், அன்றியும் பேரொ  
லியைக் காண்க.

ஒலிக்குறிப்பு - அனுசரணவோசை,  
அவையாவன: அம்மெனல்,  
இம்மெனல், இழுமெனல்,  
ஒல்லெனல், கல்லெனல்,  
கொம்மெனல், கொல்லெனல்,  
கோவெனல், சரேலெனல்,  
னொள்ளெனல், துடுமெனல்,  
நெரேலெனல், பொம்மெனல்,  
பொள்ளெனல், முகரெனல்,  
வல்லெனல், விடேலெனல்,  
அன்றியு மீரடுக்கொலியின்  
பெயர், உபயவோசை,  
அக்குறிப்புச் சொல்லாவன:  
கட்கடெனல், கலகலெனல்,  
களகளெனல், குளகுளெனல்,  
திடுதிடெனல், நெட

நெடெனல், நெறநெறெனல்,  
பகபகெனல், படபடெனல்,  
பதபதெனல், முகமுகெனல்,  
முடமுடெனல்  
ஒலித்தலினுட்பேசலா லெழு  
மொலி - இரத்துதல், உழைத்  
தல், கரைத்தல், கல்லல், கவலல்,  
குமுறல், குருமித்தல், குளிறல்,  
சிரத்துதல், தெளிர்ந்தல், நரலல்,  
நெளிர்ந்தல், பயிர்த்தல், பயிறல்,  
பிதற்றல், பிளிற்றல், மருளல்,  
மிழற்றல், முக்கல், முரலல்  
ஒலித்தல் - அரற்றல், அரிம்பல்,  
அலறல், அழுங்கல், ஆர்த்தல்,  
ஆலல், இசைத்தல், இடித்தல்,  
இமிர்த்தல், இமிழ்த்தல், இயம்  
பல், இரங்கல், இரட்டல்,  
இரைத்தல், இளைத்தல், உரற்  
றல், உரைத்தல், உலம்பல்,  
உழம்பல், உளைத்தல், ஏங்கல்,  
கதித்தல், கரைதல், கலித்தல்,  
கறங்கல், களைத்தல், குமுறல்,  
குரைத்தல், குளிறல், சலித்தல்,  
சிதைத்தல், சிம்பல், சிரத்துதல்,  
னொள்ளல், தழங்கல், துவைத்  
தல், தெவிட்டல், தெழித்தல்,  
தொனித்தல், நரலல், நரற்றல்,  
பயிறல், பிளிற்றல், பிறங்கல்,  
புலம்பல், முரலல், முரற்றல்,  
முழுங்கல், விம்மல்  
ஒழிதல் - ஒய்தல், ஒவல்  
ஒழுக்கமின்மை - கையறல்,  
கையறை  
ஒழுக்கம் - ஆசாரம், இயல்பு, கை,  
கையாறு, சரிதை, சரித்திரம்,  
சாரித்திரம், செயல், செய்கை,  
செய்தி, திணை, நசை, நடை,  
நன்னிலை, பத்தி, முறை,  
வாகை, அன்றியு நல்லொழுக்  
கம் சீலம், ஞானம், விருத்தி,  
ஒழியாவொழுக்கத்தின் பெயர்

கைதூவாமை, கையொழி  
யாமை

ஒழுங்கு - அணி, ஆவளி, ஆளி,  
இராசி, ஒளி, கோதை, சிரேணி,  
தாமம், தாரை, நிரல், நிரை,  
பத்தி, மாலை, வீதி

ஒளி - அரி, ஆதபம், இலக்கம், எல்,  
கடி, கதிர், கரம், காந்தி, கானல்,  
கிரணம், கிளர், கேழ், சவி,  
சுடர், செடி, சோதி, தாமம்,  
துணி, தளக்கம், தேசிகம், தேசு,  
நகை, நிலவு, நிழல், நிறம், நீமம்,  
மின், வாமம், வாள், விரியல்,  
வில், வெயில், மிகு மொளியின்  
பெயர் சுப்பிரம்

ஒளிசெய்தல் - அலங்கல், அவிர்  
தல், இமைத்தல், இலகுதல்,  
இலங்குதல், ஒடித்தல், ஒளிர்  
தல், சுடர்தல், தயங்கல், திகழ்தல்,  
துலங்கல், துளங்கல், நடுதல்,  
நிகழ்தல், நிலவல், பிறழ்தல்,  
மிளிர்்தல், மின்னல், வயங்கல்,  
விரிதல், விளங்கல்

ஒளித்தல் - கரத்தல், கரப்பு, கரவு,  
குவித்தல்

ஒளிமழுங்கல் - அழுங்கல்,  
புல்லெனல், மட்கல், மழுங்கல்

ஒற்றுமை - ஒருவந்தம், ஒருமை,  
குறிக்கோள், தோட்டிமை

ஒற்றெழுத்து - உடம்பு, உடல்,  
புள்ளி, மெய், வியஞ்சனம்,  
விராமம்

ஓ

ஓடம் - அம்பி, பகடு, பஹி  
ஓடல் - இரிதல், நிமிர்தல், நீளல்,  
நெரிதரல், பாறல், அன்றியு  
நேரோடல், ஆதி, தாரை, வீதி,  
வட்டமாயோடலின் பெயர்,  
சாரிகை, சுற்றல், மாத்ரி, வாளி

ஓடைமரம் - உலவை  
ஓட்டல் - செலுத்தலின் பெயரைக்  
காண்க.

ஓணான் - அண்டசம், ஒதி, ஒந்தி,  
ஓமான், சரடம், சாயானதம்,  
தண்டு, முசலி

ஓத்துரைப்போர் - கணக்காயர்  
ஓமகுண்டம் - தடம், நித்தியவிதி,  
வேதி, வேள்வி, வேள்விக்  
குண்டம்

ஓமமண்டபம் - சமித்தம்

ஓமவிறகு - சமிதை, முளரி

க

கக்கரி - வாலுங்கி

கங்கணம் - தொடி

கங்கை - சானவி, சுரநதி, திரிபதகை,  
பாகிரதி, மந்தாகினி, வரநதி

கசப்பு - கடுகைக்கை, கதைத்தல்,  
கைப்பு, தித்தம்

கச்சு - பட்டிகை, வம்பு, வார்,  
விசிகை

கஞ்சா - கஞ்சம், குல்லை

கஞ்சி - காடி, குழம்பு, பாசு,  
பாத்து, மோழை, வர்க்கு

கடகம் - கங்கணம், கண்டிகை,  
கைவளை

கடத்தல் - அகறல், இகத்தல்,  
உகளுதல், கழிதல், குதித்தல்,  
குப்புறல், தாண்டல், தாவுதல்,  
நீடுதல், நீந்தல், வாவுதல்

கடமையின்குட்டி - கன்று, குழவி

கடம்பு - அரத்தம், இந்துளம்,  
கதம்பம், நீபம், விசாலம்,  
அன்றியு நிலக்கடம்பு

கோகனம், வெண்கடம்பு,  
மரா, மரா மரம்

கடலை - குரம், மஞ்சூரம்

கடல் - அத்தி, அப்பு, அம்பரம்,  
அம்புராசி, அம்போதி, அரி,

அருணவம், அலை, அளக்கர், ஆர்கலி, ஆழி, உத்தி, உந்தி, உப்பு, உவரி, உவர், ஓதம், கலி, கார்கோள், குரவை, சக்கரம், சமுத்திரம், சலதி, சலநிதி, சலராசி, சாகரம், சிந்து, தெண்டிரை, நதிபதி, நரலை, நீராழி, நேமி, பயோததி, பரப்பு, பரவை, பாராவாரம், புணரி, பெருநீர், பெளவம், மகராலயம், மகோததி, முந்நீர், வாரம், வாரணம், வாரி, வாரிதி, வாருணம், வாருதி, வீரை, வெள்ளம், வேலாவலயம், வேலை

கடவுமரம் - கடவை, சுவாரிறுக்கு, நடவை, மடமை

கடவுள் - அகண்டாகண்டன், அகநிலை, அகாரி, அசலன், அச்சயன், அச்சதன், அடிகள், அதிகுணன், அதுலன், அத்தன், அந்தாதி, அபயன், அமலன், அருக்குடையோன், அருளாழி வேந்தன், அருபி, அறக்கொடியோன், அறவாழி மன்னன், அறுகுணன், அனகன், அனந்த ஞானி, அனந்தலோசனன், அனந்தன், அனாதி, ஆதி, ஆதி புங்கவன், இறையோன், ஈசன், ஈச்சுரன், ஈறிலி, உள் வழிகடந்தோன், உள்ளத் துறைவோன், எண்குணன், ஏகதேவன், ஏகன், ஐ, ஐம்புலத்தடங்கான், கருணாலயன், கருத்தா, குணநிதி, குணபத்திரன், சகநாதன், சகலவியாபி, சச்சிதானந்தன், சதானந்தன், சயம்பு, சருவேச்சுரன், சாரி, சீபதி, சோதி, தற்பரன், தனிக்கோலான், தாபரன், தேவன், தேவாதி, நாயகன், நிதானன், நித்தன், நிமலன், நிரஞ்சனன், நிரந்தரன், நிரம்பரன், நிராமயன்,

நிருநாமன், நிருமலன், நிருபன், நீதிபரன், பகவன், பகாப்பொருள், பரஞ்சோதி, பரதுக்கதுக்கன், பரப்பிரம்மம், பரமம், பரமேச்சுரன், பரம், பராபரம், பிதா, பிரமம், பிரான், பிறப்பிறப்பில்லான், புங்கவன், பூரணன், மகேச்சுரன், மாசேனன், முக்குற்றங்கடிந்தோன், முதலோன், முத்தொழிற்பகவன், முமுதொருங்குணர்ந்தோன், முன்னூற்கேள்வன், முன்னோன், முவுலகாதாரன், முவுலகாளி, முவுலகேந்தி, விதித்தோன், விமலன், வினைவிநாசன், வேதன், வேதா, வேதாந்தன், வேதார்த்தன்

கடற்கரை - பாராவாரம், வேலை

கடற்றிரை - அலை, அறல், ஓதம், சீசுரம், தரங்கம், புணரி, அன்றியும் பெருத்திரையின் பெயர், உல்லோலம், கல்லோலம்

கடன் - இருணம், இறை

கடாரமென்னுமூர் - காழகம்

கடுகு - ஐயவி, கடிப்பகை, வெண்கடுகு, சித்தார்த்தம்

கடுக்காய்மரம் - அரிதகி, கடு, பத்தியம்

கடை - அந்தம், இறுதி, ஈறு, எல்லை, முடிதல், முடிவு, முற்றும், வாயில்

கடைக்கண்பார்வை - அபாங்கம், சிறக்கணிப்பு

கடைக்கொள்ளி - இராதம், உற்கை, ஞெகிழி, முளரி

கடைதல் - சுவர்தல், குடைதல், ஞெலிதல், துருவல், மதனம், மதித்தல்

கடைவீதி - அங்காடி, ஆபணம், ஆவணம், ஆவணியம், கூலம், நியமம், பிடிக்கை, வீபணி

கட்டல் - அசைத்தல், ஆர்த்தல், இசைத்தல், இமிழ்த்தல், சிமிழ்த்தல் சுருக்கல், துவக்கல், தொடர்த்தல், தொடுத்தல், பிணித்தல், பிணைத்தல், யாப்புறல், வளைத்தல், விசித்தல், வீக்குதல்  
 கட்டில் - அங்கம், அரி, பரியங்கம், பாண்டில், பாரி, மஞ்சம், மஞ்ச  
 கட்டிளமையோன் - காளை, குமரன், சேடன், மழவன், முருகன்  
 கட்டு - ஆர்ப்பு, பந்தம், பிணி, புரி, யாக்கை, யாப்பு  
 கட்டுத்தறி - ஆளானம், கந்து தறி, வெளில், அன்றியுங் குறுந்தறி போதிகை  
 கணக்கர் - காவிதியர்  
 கணைக்கால் - சங்கம், சங்கு  
 கண் - அக்கம், அக்கி, அம்பகம், உலோசனம், குவளை, கோ, சக்கு, தாரை, திட்டி, திருக்கு, திருட்டி, நயனம், நாட்டம், நேத்திரம், நோக்கம், நோக்கு பார்வை, விலோசனம், விழி  
 கண்குத்திப்பாம்பு - மாலுதானம், உதாசனன்  
 கண்டசருக்கரை - அயிரம், கண்டம், பாளிதம், புல்ல கண்டம்  
 கண்ணாடி - அத்தம், ஆடி, ஆதரிசனம், உருவங்காட்டி, ஒளி வட்டம், கஞ்சனம், கஞ்சனை, கதரிசனம், தருப்பணம், படிமக்கலம், பளிங்கு, புளகம், முகுரம்  
 கண்ணிமை - இதழ், இமை, ஏடு, நிமை, விளிம்பு  
 கண்ணிவிடுமை - அஞ்சனம், கச்சளம்

கண்ணோட்டம் - ஏணிலை யுடைமை, கண்மை, கேண்மை, நயப்புணர்வு, நலம், நாகீகம்  
 கண்மணி - தாரை  
 கண்வரி - அரி, அலரி  
 கதவு - அரணம், அரரம், கதவம், கவாடம், காப்பு, தோட்டி, புதவு, வாரி  
 கதிர் - அலகு, ஈனல், ஏனல், குரல்  
 கதிர்த்தொகுதி - சுற்றை  
 கதுப்பு - அனு, கபோலம், கவுள், கன்னம், கொடிறு  
 கதை - காரணச்சொல்  
 கத்தரிச்செடி - பிரகதி, வங்கம், வழுதலை, வழுதுணை  
 கத்தரித்தல் - கொய்தல்  
 கத்தாரி - மான்மதம்  
 கத்தாரி மிருகம் - இரம்பம், காசறை, துருக்கம், நரந்தம், நாவி, நானமா, நானம், மறுவல், மறுவி, மான்மதம், மிருகமதம்  
 கந்தருவர் - கர்ந்தருவர், கின்னரர், தந்திரர், யாழ்வல்லோர், வீணை வல்லோர்  
 கபிலநிறம் - குரால், புகர், புற்கு  
 கமண்டலம் - கரகம், கரண்டம், காண்டம், குண்டிகை  
 கமர் - கது, நிலப்பிளப்பு, விடப்பு, விடம்பு, விடர், விடவு, விளைவு  
 கமுகு - கந்தி, பூகம், பூக்கம், இதனோலை கூந்தல், மடல்  
 கம்பளி - கம்பலம், கம்பளம், சிம்புளி  
 கம்மாள் - அக்கசாலையர், அறிவர், அற்புதர், ஓவர், கண்ணாளர், கண்வினைஞர், கம்மியர், கொல்லர், சிற்பியர், தபதியர், துவட்டர், புலவர், புனைவர், யவனர், வித்தகர், வித்தியர், வினைஞர்

கயிலை - கயிலாசம், விசயார்த்தம்,  
 வெண்மலை, வெள்ளிமலை,  
 வேதண்டம்  
 கயிறு - அக்கம், இரச்சு, கச்சை,  
 கடம், தாமம், தாம்பு, நாண்  
 நாரம், நார், பழதை, பாசம்,  
 புரி, வடம்.  
 கரகம் - கற்கரி, கன்னல், சிரகம்,  
 சீகரம், வற்கரி  
 கரடி - உளியம், எண்கு, எலு,  
 குடாவடி, பல்லம், பல்லூகம்,  
 மிளிற்று இதனாண் ஒருத்தல்  
 கரடு - மிசைத்திரள், காலடி, பரடு  
 கரி - இருந்தை, கந்துள்  
 கரிக்குருவி - சுஞ்சீர்டம், சுஞ்சனம்,  
 சுயவாய், காரி, கிகிணி, பாரத்து  
 வாசம், பிள்ளை, வஞ்சுனன்,  
 வயான், வலியான்  
 கருக்குவாளிமரம் - கத்திகை,  
 முத்தகம்  
 கருங்காலி மரம் - சுதிரம்  
 கருடன் - இமையில், உவணன்,  
 கசுபதி, கலுழன், தார்க்கியன்,  
 நாகாசனன், பன்னகவயிரி, புத  
 னுக்கிளையோன், புள்ளரசு,  
 மாலூர்தி, வயினதேயன்  
 கருணைக்கிழங்கு - கந்தம்,  
 குரணம்  
 கருதல் - எண்ணுதல், கண்ணுதல்,  
 காணல், குறித்தல், சுட்டல்,  
 சுழல், நுதலுதல், புகறல்,  
 பேணல்  
 கருத்து - இங்கிதம், உளம், உள்ளம்,  
 உன்னம், ஊகம், எண்ணம்,  
 குறிப்பு, சிந்தனை, சிந்தை,  
 சேத்து, தியானம், நன்னயம்,  
 நாட்டியம், நினைவு, படர்,  
 மதம், முன்னம்  
 கருப்பம் - கரு, சினை, சூல், பீள்  
 வயாவு  
 கரும்பு - இக்கு, கழை, கன்னல்,  
 வேழம்

கருவழலை - இராசமாநாகம்  
 கருவூர் - வஞ்சி  
 கரைப்பொது - அணை, ஆழி,  
 கூலம், கோடு, தடம், தீரம்,  
 பாரம், வரை, வாரம், விளிம்பு,  
 அன்றியும் செய்கரை அணை,  
 குரம்பு, குலை, சேது  
 கலக்கம் - கதனம், கவனம்,  
 துரிதம், துருக்கம், பிரமம்,  
 வெறி  
 கலங்கல் - கதுவுதல், கலுழல்  
 கலங்கனீர் - ஆவிலம், கலுடம்,  
 கலுழி, விலங்கல்  
 கலசப்பாணை - சுஞ்சனை  
 கலத்தல் - அளாவல், கலவல்,  
 கலாவல், சார்தல், சிவணல்,  
 துழாவல், தோய்தல், படிதல்,  
 புணர்தல், பொருந்தல், வளா  
 வல், விளாவல்  
 கலப்பு - கலம்பகம், கலவை,  
 களவம், சங்கீரணம், விரவு  
 கலப்பை - அலம், இதை, இலாங்  
 கலி, உழுபடை, கலனை,  
 ஞாஞ்சில், தொடுப்பு, நாஞ்சில்,  
 படை, படைவாள்  
 கலித்துறை - காரிகை, திலகம்,  
 இதற்கிராகம் பயிரவி  
 கலிப்பா - முரட்கை  
 கலியாணத்தின் பெயர் -  
 விவாசத்தைக் காண்க.  
 கலை வல்லோர் - கவிஞர்  
 கல் - கிராவம், கிராவணம், சிலை,  
 சையம், அன்றியுத்திரண்டகல்,  
 உலம், குண்டு, பெருங்கல்லின்  
 பெயர் கெளிதம், சிறுகல்லின்  
 பெயர் உபலம், கற்பதித்த  
 விடத்தின் பெயர் குட்டிமம்,  
 சலதாரை முதலியவற்றை  
 யடைக்குங்கல்லின் பெயர்  
 துறுகல், பொறை

கல்வி - உறுதி, ஊதியம், ஒதி, கரணம், கலை, கேள்வி, சால்பு, தேர்ச்சி, விஞ்சை, வித்தை  
 கல்வி பயிலுமிடம் - கல்லூரி, கல்வியூரி, கழகம்  
 கவசம் - அந்தளம், அபரம், அரணம், அரணி, ஆசு, கசை, கச்சை, கண்டம், கந்தளம், கருவி, சடாரி, சாலி, சாலிகை, சடாரி, சரிகை, தடை, தம்பம், பரணம், பரம், பரமம், பாசம், பாரம், மெய்யுறை, மேழகம், வாரணம், அன்றியும் கைக் கவசத்தின் பெயர் கைப்புடை, கோதை, இவற்றுள் வச்சிரச் சோட்டில் குலிசம்  
 கவண் - ஒடிசில், கவணை, குணில், குளிர், தட்டை, தழல்  
 கவரிமா - அன்னம், எகினம், ஒதிமம், நானம், படகம், பட்டம், மான்மா, இதனாண் ஏறு ஒருத்தல், இதன் பெண் பிடி, பிணா, இதன் குட்டி கன்று  
 கவிதாரி - இதல், கோரசம், சிரவம், சிவல், பூழான்  
 கழலைக்கட்டி - அரலை  
 கழற்கொடி - கற்கூரம், கழங்கு கழல், முழல்  
 கழி - உப்பளம், காயல், கானல், முரம்பு  
 கழிமுகம் - அதோமுகம், அருவி, கயவாய், கயவு, கூடல், புகார்  
 கழிவுநாள் - வைகல், காலி  
 கழுகு - உவணம், எருமை, சகுந்தம், பவணை, புண்டரம், புண்டரீகம்  
 கழுதை - அத்திரி, இராடம், கத்தை, கரம், கரோடிகை, கர்த்தபம், கார்த்தபம், காள வாய், சோகு வாலேபம், வேசரி, இதன் பெண் பெட்டை

கழுத்து - கண்டம், சுந்தரம், களும், களரி, கிரீவம், கில்லம், மிட்று, கழுத்தடியின் பெயர் கந்து  
 கழுமரம் - கழுமுள்  
 கழுவுதல் - மண்ணல்  
 கழைக்கூத்தாடிகள் - கழாயர், கோரம்பர், வேழம்பர்  
 களர் - களம், களரி, காரி, முதுநிலம்  
 களவு - கடுதல், கயவு, காப்பு, கரவடம், கரவு, கள், கள்ளம், கள்ளல், சோரம், சோர்வு, தேயம், படிறு, பட்டிமை  
 களர்ச்செடி - கள், களவு  
 களித்தல் - உவத்தல், செருக்குதல், மகிழ்தல், மதர்த்தல்  
 களிப்பு - அபிமானம், ஆமோதம், உவகை, உவப்பு, எமம், கடி, களி, செருக்கு, தருக்கு, நகை, நயன், பாடவம், பெருமிதம், மகிழ்ச்சி, மதம், மதர், மதர்ப்பு, மதர்வு, மத்தம், மலர்ச்சி, யௌவனம், அன்றியு மிகு களிப்பின் பெயர் இறுமாப்பு, எக்களிப்பு, எக்கத்தம், ஏமாப்பு, செம்மாப்பு, பூரிப்பு  
 கள் - அம்மியம், அரி, அரிட்டம், அருகி, அருப்பம், அளி, அறி வழி, ஆசவம், ஆதுவம், ஆம் பல், ஆம்பில்லம், ஆலி, ஆலை, இக்கு, இரேயம், ஈழம், எலி, கஞ்சா, கல்லியம், கவ்வை, களி, காவி, குடு, குந்தி, கொங்கு, சாதி, சாயனம், சாலி, சாறு, சிக்கர், கண்டி, சுமாலி, கரை, சுலோகி, சுவிகை, சுழிகை, சேறு, சொல், சொல்விளம்பி, சோபம், ஞானி, தணியல், தும்பி, தேம், தேறல், தேன், தொண்டி, தொப்பி, நறவு, நனை, நாற்றம், படு, பாடலி, பாணி, பாவி, பானம், பிரசம்,



பிழி, பேதை, மகரந்தம், மட்டு, மது மதுகரம், மதுரை, மதுவம், மருட்டம், மறவி, மாதவம், மாரி, மாலி, முண்டகம், முருகு, மேதை, மௌலி, யானம், வடி, வாணிதம், வாருணி, விசுணி, விசளி, வெறி, வேரி

கள்விற்போர் - சவுண்டியர், துவசர், படுவர், பழையர், பிழியர், இவ்வகைப் பெண் சாலினி

கள்ளி - வச்சிரம்

கறிகள் - நீடாணம், அன்றியும் தாளித்த கறியின் பெயர் சூய், துவட்டற் கறியின் பெயர் வறை, பொரிக்க கறியின் பெயர் கருணை, புளிப்புள கறியின் பெயர் துவை, புளிங்கறி

கறுப்பு - அஞ்சனம், இருள், கருமை, கருள், களங்கம், களம், களரி, கறை, காரி, கார், காழகம், காளம், காளிமம், சாமம், நல்லம், நீலம், நீலி, பரி, மா, மாசு, மாயம், மால், மை கறையான் - ஆயில், சிதலை, செல்

கற்கடகராசி - அலவன், கள்வன், குளிர், சேக்கை, ஞெண்டு, நண்டு, நள்ளி, மதி

கற்பகத்தருவிற் படற்கொடி -

காமவல்லி

கற்பு - முல்லை

கற்புடையாள் - சதி

கற்பூரம் - சுருப்பூரம், கனசாரம்,

சசி, பளிதம், பாளிதம்

கற்போன் - படிப்போன்,

மாணாக்கன், வித்தியார்த்தி

கற்றாழை - கன்னி, குமரி

கற்றோர் - நாவலர்

கன்னன் - அங்கர்கோமான்,

அதரித்திரன், கச்சைக்கொடியினன், கருணன், கவச குண்

டலன், கனகக்கொடியோன், கானினன், குந்தி முதற்புதல்வன், சவுரியன், பராயணி, பாண்டவர் முன் பிறந்தோன், மிகு கொடையாளன்

கன்னார் - கஞ்சகாரர், கன்னுவர்

கன்னி - குமரி

கன்னியிற்பெற்றபிள்ளை -

கானீனன்

கன்னிராசி - பெண் பொதுப்

பெயரெல்லாஞ் சொல்லும்.

## கா

காக்கணஞ்செடி - உயவை, கருவிளை, கன்னி, கிகிணி, கிருட்டிணி

காக்கை - அரிட்டம், உரண்டம், காடம், கரவாகம், கரும் பிள்ளை, காசும், காரி, கேரண்டம், கொடி, துரோணம், நரந்தம், நராந்தம், பரபிருதம், பலி புட்டம், புட்டம், வாயசும், அன்றியும் அண்டங்காக்கையின் பெயர் காலோலம்

காசி - வாரணாசி

காசிப்பிரமா - சுராசுரர்க்குப் பொதுத்தந்தை இவன் மனைவி கள் அதிதியுந்திதியும், அதிதி மைந்தர் சுரரெல்லாரும், திதி மைந்தர் அசுரரெல்லாரும்

காஞ்சிபுரம் - கச்சி

காஞ்சொறிச்செடி - கண்டுதி

காடி - கீலாலம்

காடு - அடவி, அத்தம், ஆரணியம், ககனம், கடம், கடறு, கட்சி, கட்டம், கண்டகம், கவனம், கவை, களரி, காண்டகம், காண்டம், காந்தாரம், கானகம், கானம், கானல், கான், குரும்பொறை, சங்கிரம், சீரணி,

சரம், தாவம், தில்லம், பழுவம், பாணி, புறவம், பொச்சை, முளரி, வனம், விடர், விபினம், வியல், அன்றியும் குறுங்காட்டின்பெயர் இரும்பு, பெருங்காட்டின்பெயர் வல்லை, முதுக்காட்டின்பெயர் முதையல்  
 காடுகாள் - கொற்றி, சூரி, சூலி, மாரி, முதணங்கு, மோடி, வடுகன்றாய், வடுகி  
 காடை - இதல், கபிஞ்சலம், குறும்புழ்  
 காட்டல் - சுட்டல், தோற்று வித்தல்  
 காட்டா - ஆமா, கவையம், இதனாண் போத்து, இதன்பிள்ளை கன்று  
 காணல் - கண்ணுறல், காண்டல், தரிசித்தல், தெரிதல், நோக்கல், பார்த்தல்  
 காதணி வகுப்பு - கடிப்பம், கடிப்பிணை, கம்பி, கன்னப்பூ, கன்னாவதங்கம், குணுக்கு, குண்டலம், குழை, கொட்டை, செவிமலர், தாடங்கம், தூக்கம், தொங்கல், தோடு, மஞ்சிகை, வல்லிகை, வேடம்  
 காதம் - காவதம்  
 காது - அள், கன்னம், கேள்வி, சிரவணம், சிரவம், சுருதி, சுரோத்திரம், செவி, வள்  
 காத்தல் - அளித்தல், தாங்கல், திதி, நிலைபெறுத்தல், நோக்கல், புரத்தல்  
 காத்தளித்தோன் - பாலனன், புரவலன்  
 காந்தம் - சலாகை, சுப்பகம்  
 காந்தள் - கோடை, தோன்றி, அன்றியும் வெண்காந்தளின் பெயர் காந்துகம், கோடல், கோடை, செங்காந்தளின்

பெயர் இலாங்கலி, தோன்றி, பற்றை  
 காமத்தின் பெயர் - ஆசைப் பெருக்கத்தைக் காண்க.  
 காமநூல் - சரத நூல்  
 காமநோய் - காமக்கவலை, மதனம், மோகம், விகாரம், விரகம், அன்றியும் ஒரு தலைக் காமத்தின் பெயர் கைக்கிளை, இரு வரிலொருவர்க்குப் பொருந்தாக்காமம் பெருந்திணை  
 காயா - அஞ்சனி, அல்லி, காசை, புன்காலி, பூவை, வச்சி  
 காய் - தீயளி, பலன், அன்றியும் இளங்காயின் பெயர் பிஞ்சு, வடு  
 காய்தல் - உலரல், முதிர்ந்திடல், முளித்தல், வறத்தல்  
 காரணச்சொல் - கதை  
 காரணம் - ஏது, திறம், நிபம், நிமிதம், பொருட்டு, மூலம், வழி, வாயில், அன்றியும் ஆதி காரணம், நிதானம்  
 காராமணி - இதை, கூலம், முதிரை  
 காரீயம் - நாகம்  
 காரெலி - இரும்பன், கருப்பை முதிரை  
 கார்காலம் - கார், சரற்காலம், நவம், மாரிக்காலம்  
 கார்த்தல் - உறைத்தல், கடு, கடுகம், கரில், காய்மகாரம், காழ்த்தல்  
 கார்த்திகைநாள் - அங்கி, அளகு, அளக்கர், அறுமீன், அறுவாய், ஆரல், இறால், எரிநாள், தழல், நாடன், நாவிதன், வானன்  
 கார்த்திகைமாதம் - ஊர்ச்சம், பாகுலம்  
 காலடி - பரடு  
 காலணிப்பொது - பாதசாலம், இவற்றின் பேதப்பெயர் காற்சரி, கிண்கிணி, சதங்கை

சிலம்பு, பாடகம், இவற்றைத்  
தத்தம் வரியிற்காண்க; அன்றி  
யும் ஆடவர் கொடை வீரத்  
தணிவது கழல்  
கால நுட்பம் - கலை, துடி,  
விகலை  
காலநெடுமை - சிரம்  
காலவிரைவு - இலேசம், இறை,  
ஒல்லை, கணம், சிறுவரை,  
மாத்திரை, வல்லை  
காலன் - கூத்து, சண்டன், பாச  
கரன், மறல்  
காலாள் - பதாதி  
கால் - அங்கிரி, அடி, கழல்,  
சரணம், சரண், தாள், பதம்,  
பாதம்  
காவடி - கா, தோட்கமை  
காவலர் - கஞ்சுக்கி, மெய்காப்பாளர்  
காவல் - அரண், ஏமம், ஓம், படை,  
கடி, சுட்டு, கதவம், கதவு, சுழுது  
காப்பு, சிறை, செயல், சேமம்,  
சேவல், தட்டு, திராணம், பாது  
வேலி  
காவற்காடு - அரணம், அரண்,  
இளை, கணையம்  
காவிக்கல் - காரிகம், தாது,  
நற்செங்கல்  
காவேரி - காவிரி, பொன்னி  
காவேரிப்பூம்பட்டணம் - புகார்  
காளம் - அம்மியம், காகளம்,  
காளகம், சின்னம், தாரை  
காளான் - ஆம்பி  
காளி - அய்யை, அலகைக்கொடி  
யாள், ஆரணி, எண்டோளி,  
கங்காளி, கவுரி, குண்டலி,  
குமரி, சண்டிகை, சாமுண்டி,  
சூரி, சூலி, தாருகவிநாசி, தாரு  
கற்செற்றாள், நீலி, பதுமை,  
பத்திரி, பயிரவி, மதுபதி,  
மாதங்கி, மாதரி, மாயை,  
மாயையுற்றாள், மாலினி, முக்

கண்ணி, யாமளை, யாளி யூர்தி,  
யோகினி, வல்லணங்கு, வீரி,  
வேதாளி  
காளிக்கொடி - அலகைக்கொடி  
காளியேவல்செய்மகளிர் -  
இடாகினி, மாயவள், வஞ்சனி,  
வலவை  
காளிவாகனம் - ஓரி  
காற்சரி - பரியகம்  
காற்றாடி - கதலி, கறங்கு, சுழல்  
காற்று - அம்போதி, அரி, அனிலம்,  
ஆசுகம், உயிர், உயிர்ப்பு,  
உலவை, ஊதல், ஒலி, கந்தவ  
கன், கந்தவாகன், கம், காலசம்,  
காலிலி, கால், கோதை, சதா  
கதி, சமீரணன், சமீரன், சலனம்,  
சசனம், நிழலி, நீலம், நீல்,  
பவமானன், பவனம், பிரபஞ்  
சனன், மருத்து, மாருதம்,  
மால், வங்குழ், வளி, வாதம்,  
வாயு, விண்டு, வேற்றலம்,  
அன்றியுங் கார்ப்பருவத்தின்  
காற்று வாடை, கூதிர்ப்பருவத்  
தின் காற்று கூதிர், கூதை முன்  
பனிப் பருவத்தின் காற்று  
கொண்டல், பின்பனிப் பருவத்  
தின் காற்று தென்றல், முதிர்  
வேனிற் பருவத்தின் காற்று  
கோடை, அன்றியுங் கீழ்காற்று  
கொண்டல், மேல்காற்று  
கோடை, தென்காற்று தென்  
கால், தென்றல், வசந்தம்,  
வடகாற்று வடந்தை, வாடை  
கானல் - பேய்த்தேர், மரீசிகை,  
வெண்டேர், வேணிஸ்  
கானாங்கோழி - பூழ்

கி

கிடைத்தல் - சிக்கல், பயத்தல்,  
பெறல், வாய்த்தல்

கிட்டல் - அணவல், அணுகர், அண்டல், அருகுறல், உறல், குறுகல், சிவணல், சேரல், தன்னல், நணுகல், நண்ணல், நேர்தல், மருவுதல்

கிணறு - அசம்பு, உறவி, குழி, கூபம், கூவல், துரவின் பெயர் கேணி, பூவல்

கிண்கிணி - நூபுரம், பரிபுரம், பரியகம்

கிண்கிணிமாலை - தார்

கிண்டல் - கிளர்தல், கிளைத்தல், நோண்டல்

கிரணம் - கதிர், காற்றை, காந்தி, பிரபை

கிராமணி - கிராமமுற்றோன், கிராமியன்

கிருபை - அபயம், அருள், இரக்கம், ஈரம், கருணை, காருணணியம், தகவு, தயாளம் தயை, நிழல்

கிருபையுடையோன் - காருணி கன், காருணியன், கிருபாலு, தயாளன்

கிலுகிலுப்பைச்செடி - பகன்றை

கிழக்கு - இந்திரி, ஐந்திரம், கீழ், கீழ்த்திசை, குணக்கு, பிராசி, பூருவம்

கிழங்கு - கந்தம், சகுனம், பலம், மூலகம், மூலம்

கிழமை - வாரம்

கிழவி - மூத்தோள், விருத்தை

கிழித்தல் - அவிர்தல், கிண்டல், கீழ்தல், கிளல், கிறல், பிறல்

கிளப்புதல் - திமைத்தல்

கிளி - அரி, அவந்திகை, ஏசி, கிள்ளை, கிரம், சாரு, சுகம், சுவாகதம், தத்தை, வன்னி,

அன்றியுங் கருங்கிளியின் பெயர் கிள்ளை, கிரம்

கிளிஞ்சில் - ஏருந்து, ஏரல்

கீ

கிரி - காத்திரி, தீர்வை, நகுலம், இதன்பிள்ளை குட்டி, பறழ், பிள்ளை

கிழறுத்தல் - அறைபோதல்

கீழ் - கயம், கிழக்கு

கீழ்மக்கள் - அசடர், அந்தர், அற்பர், இதரர், இயவர், கண்டகர், கயவர், கலர், கல்லார், கனிட்டர், கையர், சிதையர், சிறியர், சிறுமையர், சித்தையர், சுமடர், தீக்குணர், தீம்பர், தீயோர், தேரார், நீசர், நெறியிலார், பதகர், புல்லர், புள்ளுவர், பூரியர், பேதையர், பொறியிலார், மறையிலார், முசடர், முசண்டர், முறையிலார், மூடர், மூர்க்கர்

கீற்று - கிழி

கு

குங்கிலியம் - குக்குலு, குங்குலு, குங்குமரம் - கொங்காரம், ஞாழல், துருக்கம், நறவம், மரவம், மாலம்

குடங்கை - அங்கை

குடம் - இடக்கர், இடங்கர், இரும்பை, இறங்கர், கடம், கலசம், குடங்கர், குடந்தம், குணம், கும்பம், தசம்பு, தாழி

குடி - திணை

குடித்தல் - பருகல், பானம், மாந்தல்

குடியிறை - இறுப்பு, கடன், கரம், கறை, வரி, அன்றியும் பகை வாரிடுமிறையின் பெயர் சுப்பம், குறை, திறை, பாகுடம்

குடுமி - சிகை, சிக்கம், சிமி, சிமிலி, முடி

குடுவை - குண்டம்

குடை - ஆதபத்திரம், கவிகை, கவிப்பு, சத்தி, சத்திரம், தொங்கல், பிச்சம், அன்றியுஞ் செங்குடை சிந்துரம், வெண்குடை, சுசி

குடைக்காம்பு - தண்டம்

குடைதல் - ஞெலிதல்

குடைவேல் - உடை

குட்டுதல் - தகர்த்தல், புடைத்தல்

குணம் - இயல், இயல்பு, உரிமை, உழுவல், ஊழ், கிழமை, கொள்கை, கோள், சால்பு, சீலம், தகவு, தகுதி, தகை, தகைமை, தன்மை, திறன், நிலை, நிறம், நீர், நீர்மை, நுணித்தல், படி, பண்பு, பரிசு, பாடு, பால், பாண்மை, பிரகிருதி, பெற்றி, மரபு, மாலை, முறை, வண்ணம், விதி, இவற்றுடைய குணத்தின் பெயர் கராளம் கராளி

குண்டலம் - காதணி, குழை, மஞ்சிகை

குதித்தல் - உகால், உறுக்கல், குப்புறல், துடித்தல், துள்ளல், பாய்தல், மிதித்தல்

குதிரை - அசுவம், அச்சுவம், அத்திரி, அயம், அரி, இவுளி, உத்தரி, உன்னி, கண்ணுகம், கந்தருவம், கந்துகம், கர்க்கி, காண்டம், கிள்ளை, குந்தம், குரகதம், குரை, கொக்கு, கொய்யுளை, கோடகம், கோடரம், கோடை, கோணம், கோரம், சடிலம், சயிந்தவம், துரகதம், துரகம், துரங்கம், தூசி, தேனு, நாணுகம், பத்திரி, பரி, பாடலம், பாய்மா, புரவி, மண்டிலம், மாவயம், வாசி, இதனாண் குண்டு, சேவல், மா, இதன் பெண் கோளிகை, பெட்டை,

வடவை, இதன் பிள்ளை கன்று, குட்டி, மறி, அன்றியும் பெருங்குதிரை தேசி

குதிரைக்கடிவாளம் - கலினம், கவியம், கறுள், குசை, மூட்டு, இதன்பூண் விருளை

குதிரைக்கயிறு - குசை, வடிகயிறு, வற்கம், வாய்வட்டம்

குதிரைக்கல்லணை - படை, பண், பரம், பருமம், பல்லணம், பாரம், மாக்கருவி

குதிரைக்கழுத்திலணியுமயிர் - உளை

குதிரைக்குளம்பு - குருச்சை, குரம் குதிரைச்சம்மட்டி - கோல், மத்திகை

குதிரைநடை - கதி, கவனம், தாவு, இவை ஐ வகைப்படும்; மெல்லியநடை கவுரிதகம்; விரைவு நடை ஆக்கிரந்திதம்; இரூகால் தூக்கியாடிவருநடை வஸ்கிதம்; சுற்றியோடல் இரேசிதம்; முழுவோட்டம் புலிதம்

குதிரைப்பந்தி - சாலை, பணை, மந்துரை

குதிரைப்பாகர் - பண்ணுவர், பரிமாவடிப்போர், மாவலர், வதுவர், வாதுவர்

குதிரைமயிர் - குசை, கூந்தல், கேசம், சுவல்

குதிரைமார்க்கம் - மாதிகம் குதிரையங்கவடி - சுச்சம், படி

குதிரையினார்ப்பு - தூளி

குதிரைவாய்நுரை - விலாழி குதிரைவையாளிவிதி - செண்டு, செண்டு வெளி, திருமுற்றம், புரவி வட்டம்

குதிர - பூசல்

குத்தல் - எறிதல், எற்றல், பற்றல், புடைத்தல், அன்றியும் நெல் முதலியன குத்தல், அவித்தல் குந்திநிற்றல் - குஞ்சித்தல்

குபேரனகர் - அளகை  
 குபேரன் - அரன்றோழன்,  
 அளகையாளி, இயக்கர்  
 கோமன், இயக்கன், இருநிதிக்  
 கிழவன், கின்னரர் பிரான்,  
 தனதன், தனபதி, நரவாகனன்,  
 நிதிக்கிழவன், நிதியோன்,  
 நிறைசெல்வன், பிங்கலன்,  
 புப்பகவிமானன், புருட  
 வாகனன், மந்திரி, மரகதன்,  
 வடதிசைத் தலைவன், வைச்  
 சிரவணன்

குபேரன்மகன் - நளகபரன்  
 குபேரன்வாகனம் - நரவாகனம்,  
 புப்பகவிமானம்

குமிழமரம் - கூம்பல், கூம்பல்  
 குமிழி - கொப்புள், நுரை, புற  
 புதம், பௌவம், மொக்குள்  
 கும்பராசி - காரீரம், குடங்கர்,  
 குடம், சாடி

கும்பிடுதல் - அஞ்சலி, கை கூப்பல்,  
 தொழுதல்

கும்மியாடல் - துணங்கை  
 கொட்டல்

குயவன் - கும்பசாரன், குலாலன்,  
 சக்கிரி, மட்பகைவன், மண்ணாரி  
 யான், மண்ணுடையான், வேட்  
 கோவன்

குயில் - அன்னியபுட்டம், கள  
 கண்டம், காளகண்டம், கோகி  
 லம், கோரகை, பரபிருதம்,  
 பரபுட்டம், பிகம்

குரங்கு - அரி, கச்சகம், கடுவன்,  
 கபி, கவி, கள்வன், கானவன்,  
 கீசகம், கோகுலம், கோடரம்,  
 சிரை, சொங்கு, தோரணம்,  
 நாகம், நிரந்தரம், பிலவங்கம்,  
 மந்தி, மர்க்கடம், வலீமுகம்,  
 வானரம், அன்றியும் கருங்  
 குரங்கு காரகம், நாகம், யுகம்,  
 ஆண் குரங்கு கடுவன், பெண்  
 குரங்கு மந்தி, யுகம்

குரங்கு முதற்கோட்டில் வாழ்  
 விலங்கின் பிள்ளை - குட்டி,  
 குழவி, பறழ், பார்ப்பு, பிள்ளை,  
 மகவு

குரு - அடிகள், அத்தன், ஆசாரி,  
 ஆசான், ஆதன், ஆரியன்,  
 இறைவன், ஈசன், ஐ, ஐயன்,  
 கடவுள், குரவன், கோமான்,  
 சாமி, தலைவன், தீர்த்தன்,  
 தேசிகள், பகவன், பட்டாரகன்,  
 பண்ணவன், பதி, புங்கவன்,  
 பெருமான்

குருகு - சாரசம், தாரா, நாரை,  
 புட்கரம்

குருகுலவேந்தர் - கௌரவர்,  
 பாரதர், பௌரவர்

குருக்கத்தி - அதிகம், குருகு நாகரி,  
 மாதவி, வாசந்தி

குருடன் - அதரிசனன், அந்தகன்,  
 சீதன்

குருத்து - முருந்து

குருந்து - குந்தம்

குலங்கலந்து பிறந்த பிள்ளை -  
 உயர்குலத் தந்தைக்கும் இழி  
 குலத் தாய்க்கும் பிறந்தபிள்ளை  
 அனுவோமன், இழிகுலத்  
 தந்தைக்கும் உயர்குலத் தாய்க்  
 கும் பிறந்த பிள்ளை பிரதிலோ  
 மன், அனுவோமத் தந்தைக்  
 கும் பிரதிலோமத் தாய்க்கும்  
 பிறந்த பிள்ளை அந்தராளன்,  
 பிரதிலோமத் தந்தைக்கும்  
 அனுவோமத் தாய்க்கும் பிறந்த  
 பிள்ளை விராத்தியன், அன்றி  
 யுஞ்சாதி தருமம் விட்டவனுக்  
 கும் விராத்தியனென்று பெயர்

குலமிலான் - கீனன்

குலமுளோன் - குலீனன்

குலம் - இனம், உம்பல், ஒழுக்கம்,  
 குடி, திணை, வருணம், விழுப்  
 பம், குவளைப்பொது, உற்  
 பலம், குவலயம், அன்றியும்

செங்குவளையின் பெயர்  
 அரத்தம், அரத்தோற்பலம்,  
 எருமணம், கல்லாரம், செங்கழு  
 நீர், கருங்குவளையின் பெயர்  
 இந்தீவரம், சாவி, நீலம், நீலோற்  
 பலம், பானல்  
 குவிதல் - இராசி, குப்பை, குவவு,  
 குவால், குவிவு, குவை, கூம்பல்,  
 சாம்புதல், துற்றல், நூழில்  
 குழந்தை - இளவல், குட்டன்,  
 குழவி, சிகு, சேய், பிள்ளை,  
 மகவு, மழவு  
 குழம்பு - ஆணம், பாகு  
 குழைதல் - அணைதல், ஈடு,  
 ஒல்கல், சுணைதல், நெகிழ்தல்  
 குழைத்தல் - இகுத்தல்  
 குளநெல் - நீர்வாரம்  
 குளவி - வேட்டுவன்  
 குளித்தல் - ஆடல், குடைதல்,  
 தோய்தல், நானம், படிதல்,  
 மஞ்சளம், முழுசுல்  
 குளிர்ச்சி - அளி, ஈரம், சாந்தம்,  
 சீதம், சீதளம், தண், தண்ணம்,  
 தண்மை, நளி, நளிர், நிழல்,  
 பனி, மழை  
 குள்ளன் - குஞ்சன், குறளன், சிந்து,  
 வாமளன்  
 குறவரின் பெயர் -  
 அடையாளத்தைக் காண்க.  
 குறியின் பெயர் -  
 அடையாளத்தைக் காண்க.  
 குறிக்கொள்வோர் - பாராயணர்  
 குறிஞ்சித்தலைவன் - கானக  
 நாடன், சிலம்பன், நண்பன்,  
 பொருநன், பொருப்பன்,  
 மலையன், வெற்பன்  
 குறிஞ்சி நிலத்தார் - குறிச்சி, குறும்  
 பொறை, சிறுகுடி, சிற்றூர்,  
 சிறூர்  
 குறிஞ்சி நிலப்பறை - துடி,  
 தொண்டகம், முருகியம்

குறிஞ்சி நிலப் பெண்கள் - குறத்  
 தியர், கொடிச்சியர்  
 குறிஞ்சி நில மக்கள் - இறவுளர்,  
 கானவர், கிராதர், குறவர்,  
 குன்றவர், புளவர், மள்ளர்  
 குறிஞ்சி நிலம் - புறம்பணை,  
 புறவணி, புறவம், மலைச்சார்பு,  
 வன்பால்  
 குறித்தல் - எண்ணல், கண்ணல்,  
 கருதல், காணல், சுட்டல்,  
 நுதலல், புகறல், பேணல்  
 குறிப்பு - இங்கிதம், எண்ணம்,  
 கருத்து, சிந்தை, சூழல்,  
 நாட்டியம்  
 குறுமை - குறள், வாமம்  
 குறும்பாடு - சரபம், வருடை,  
 வரையாடு  
 குறைதல் - அல்கல், அருகல்,  
 அல்கல், எஞ்சல், குலைதல்,  
 குன்றல், சிகல், சிங்கல், சிறக்  
 கணித்தல், சிறுகல், சுருங்கல்,  
 தவறல், தேய்தல்  
 குறைபாடு - ஈனம், ஊனம், எச்சம்,  
 கயம், கீனம், தேய்வு, நிரப்பு,  
 விகலம்  
 குற்றம் - அரி, அரிப்பு, அரிதல்,  
 ஆசு, இழிவு, ஏசு, ஏதம், கசடு,  
 கடவை, கரில், கழிப்பு, களங்கம்,  
 களை, கறை, காசு, குறை,  
 கொழிப்பு, கோது, சழக்கு,  
 செயிர், தட்டு, தப்பு, தவறு,  
 தீங்கு தீது, துகள், தோம், நகை,  
 நறை, பழி, பழுது, பிழை, புகர்,  
 புரை, பொக்கு, மறு, மாசு,  
 மானம், மிறை, மை, வசை, வடு,  
 வண்டு, விடல், விபூதி  
 குன்றிக்கொடி - குஞ்சம்

கூ

கூகை - ஊமன், கவுசிகம், நிசாசரி,  
 பெரும்புள்

கூடல் - குவிதல், சங்கு, பயினி,  
புல்லல், பொருந்தல், மணத்தல்  
கூடி நின்றல் - இசை, இசைப்பு,  
உடங்கு ஒருங்கு

கூடு - கூண்டு, பஞ்சாம்

கூடை - இறைவை, புட்டில்,  
வட்டிகை

கூட்டம் - அவை, ஆசிரை,  
இராசி, இனம், ஈட்டம்,  
ஈண்டல், ஐமை, கணம், கருவி,  
களரி, குப்பை, குலம், குவவு,  
குவால், குவிதல், குழாம், குழு,  
குழுமல், கூளி, கோட்டம்,  
கோட்டி, சங்கம், சஞ்சயம்,  
சமரசம், சமவாயம், சமுகம்,  
சமுதாயம், சயம், சரி, சவை,  
சாலம், ஞாப்பு, திரள், தூறு,  
தொகுதி, தொகுத்தல், தொகை,  
தொழுதி, தொறு, தோடு, நளி,  
நிகரம், நிகாயம், நிவகம்,  
பிருந்தம், முகை, மொளனம்,  
மொய், யோகம்

கூதாளிச்செடி - கூதாளம், துடி

கூத்தர் பெயர் - நாடகரைக்  
காண்க.

கூத்தினூல் - பரதம்

கூத்தின் விகற்பம் - அலைப்பு,  
இலயம், உள்ளாளனம், கடகம்,  
கரணம், குனிப்பு, கூடை,  
கொந்தளம், சிங்களம், தேசிகம்,  
பவுரி, பிரமரி, மலைப்பு, மல்,  
வீரட்டானம்

கூத்து - ஆஞ்சி, இலயம், கண்  
னுள், குரவை, தாண்டவம்,  
துணங்கை, தூக்கு, நடம்,  
நடனம், நடை, நட்பம், நாட-  
கம், நாட்டியம், நிருத்தம்,  
படிகம், பரணி, பரதம், புரியம்,  
மண்டிலம், வாணி, அன்றியும்  
தேவர்க்காடுங்கூத்து அணங்கு  
கழங்கு, வெறியாடல், வேல  
னாடல்

கூந்தற்பனை - கூந்தற்கமுகு,  
தாலம், பூகம்

கூப்பிடல் - அவறல், அழைத்தல்,  
கதறல், கத்துதல்

கூர்மை - அயில், அரி, அளம்,  
அள், ஆர், உசி, எஃகு, கடி,  
தாரை, நிசிதம், நுணுக்கம், பூ  
வசி, வயிரம், வள், வை

கூர்மையின்மை - மந்தம்

கூறியதுகூறல் - புனருத்தி

கூறுபாடு - திறம், வகை

கூனன் - கூன், கோணன்

## கெ

கெடுதல் - அவிதல், அமுங்கல்,  
இரிதல், இறுதல், உடைதல்,  
ஒருங்கல், கந்தல், குறைதல்,  
சிகல், சிதைத்தல், சிந்தல்,  
தபுதல், தொவல், நந்தல், படல்,  
பொடிதல், மங்கல், மடிதல்,  
முரிதல், வட்கல், விளிதல்,  
வீதல்

கெண்டிகை - கரகம், கெண்டி,  
கோடிகம்

கெண்டைமீன் - கயல், சபரம்,  
சேல்

கெந்தபொடி - சுண்ணம்

கெளிற்றுமீன் - கெளிறு

## கே

கேகயப்புள் - அசுணமா, சிஞ்  
சுகம்

கேடகம் - கடகம், கிடுகு,  
தட்டு, பரிசை, பலகை, மறை,  
வட்டணம், வட்டம், வேதிகை,  
அன்றியுந் தோலாற்செய்தது  
தோல், தோற்பரம், பிரம்பி  
னாற் செய்தது தண்டை,



வள்ளி, நெடும் பரிசையின்  
பெயர் நெடிய வட்டம், மர  
வட்டம்

கேடு - அரிட்டம், அழிவு, ஆனி,  
இழிவு, இழுக்கு, இறல், ஏதம்,  
கயம், சிதைவு, சுதம், சேதம்,  
தா, துரிதம், நட்டம், பாடு,  
மடி, மிகை, வழவு

கேட்டைநாள் - இந்திரனாள்,  
எரி, செந்தழல், சேட்டை,  
வல்லாரை, வேதி

கேது - சுதிர்ப்பகை, சிகி, செம்  
பாம்பு, மதிப்பகை, மதியுணி

கேளாமை - வாளா, வேளா

### கை

கை - அத்தம், கரம், கைத்தலம்,  
சயம், தோள், பாணி

கைகோத்தாடல் - குரவை

கைக்கவசம் - ஆக, கைக்கட்டி,  
கைப்புடை

கைத்தாளம் - கஞ்சம், கிட்டி,  
கிணி, பாண்டில்

கைம்பெண் - அமங்கலி, கலன்குழி  
மடந்தை, கைமை கைனி,  
திருவிலி, விதவை

கைம்பெண்பிள்ளை - கோளகன்

கைம்மணி - எல்லரி, படலிகை,  
பரந்தவட்டம், வட்டம்

கையாந்தகரை - அறுபதம்,  
கோகனம்

கைவளை - கன்று, குருகு, சங்கு,  
சரி, குடகம், தொடி, வண்டு,  
வள்ளி, அன்றியும் பிள்ளைக்கை  
வளையின் பெயர் பிடிசும்

### கொ

கொக்கு - குரண்டம், பகம்,  
பலாகம், புதா, மஞ்சகம்

கொசுகு - அசவல், அஞலம்,  
அஞல், உலங்கு கொதுகு சகல்,  
தும்மு, துள்ளல், நிலம்பி,  
நுளம்பு, நொள்ளல், மசகம்,  
முஞல், வலு

கொடாமை - கரத்தல், கரவு,  
நிறுத்தல், மறுத்தல், மாற்றல்

கொடி - சுதலி, சுதலிகை, சுத்திகை,  
கேதனம், கேது, சுத்தி, சருத்தி,  
துகில், துவசம், தோகை, படம்,  
பதாகை, விவோதனம், சிறு  
கொடியின் பெயர் சுத்திகை,  
வீதியிற்கட்டிய கொடியின்  
பெயர் விடங்கம், படர்கொடி  
யின் பெயர் நூலில், வல்லி,  
வற்றி

கொடிக்கொத்தான் - நூழில்

கொடியினூட்படர்கொடி -

இலகை, நூழில், வல்லி, வள்ளி

கொடுங்கை - மதலை, விடங்கம்

கொடுமை - அகோரம், உக்கிரம்,  
உறைப்பு, உற்பாதம், கடினம்,  
கடுமை, கரில், கலாம், குரூரம்,  
கூரம், கோடணை, கோரம்,  
சடம், சண்டம், தூமகேது,  
பூதி, வக்கிரம், வஞ்சம், விபூதி

கொடுமையுள்ளோன் -  
வெய்யோன்

கொடுவாளர் - அரிவாளர், குயம்,  
புள்ளம்

கொட்டாவிவிடுதல் - ஆவலித்  
தல், ஆவித்தல்

கொண்டாடல் - குலாவல்,  
பாராட்டல், மெச்சல்

கொத்தமல்லி - உருளரிசி

கொத்தான்செடி - நந்தை

கொத்து - குச்சம், குடும்பு, குலை,  
சாறு, தாறு, படு, இவற்றுட்  
குலையுள்ளன ஈந்து, கமுகு,  
காந்தள், தெங்கு, பனை, வாழை  
முதலாயின; தாறுள்ளன ஈந்து,  
கமுகு, வாழை.

கொப்பரி - கடாரம், கொப்பரை,  
தகம்பு

கொப்பளித்தல் - இமிழ்த்தல்,  
உமிழ்தல், ஒக்குதல், காலல்,  
தெவுட்டல், பிலிற்றல், பிளிர்த்  
தல், பில்கல்

கொப்பிகொட்டல் - கைகுவித்  
தாடல், கைகூப்பல், கை  
கொட்டி, கொம்பை

கொப்புளம் - கொப்புள்,  
கொம்மை, மொக்குள்

கொப்பூழ் - ஆகு, இதலை,  
இலஞ்சி, உந்தி, நாபி, போகில்

கொய்சகம் - நீவி

கொலை - அணங்கு, ஊறு, ஊறு  
கோள், காதம், காதை, கோள்,  
நிகாரணம், நிகாரணம், நிடு  
தனம், நூழில், பராசனம்,  
பிஞ்சம், மறம், மாரணம்,  
வதை, விசரம், விச்சனம்,  
வினாசம்

கொலைசெய்வோன் - காதகன்,  
காதன், சாருகன், நிகாரணன்,  
நிகாரணன், நிடுதனன், பரா  
சனன், பிஞ்சுகன், வதன்,  
வினாசன்

கொல்லல் - அடுதல், இகுத்தல்,  
எருக்கல், எற்றுதல், ஒழித்தல்,  
களைதல், காதுதல், கோறல்,  
சட்டித்தல், சவட்டல், செகுத்  
தல், செவிட்டல், செறித்தல்,  
செறுத்தல், தெறுதல், தொலைத்  
தல், நீக்குதல், படுத்தல், மாய்த்  
தல், முருக்கல், வதைத்தல்,  
வீட்டுதல்

கொல்லன் - கருமான், மனுவன்

கொல்லை - ஆவலம், தூடவை,  
தொடுவு, தோட்டம், படப்பை,  
பாவகம், அன்றியும் பழங்  
கொல்லையின் பெயர் முதைப்  
புனம், புதுக்கொல்லையின்

பெயர் விதைப்புனம், காடு  
வெட்டிச்சுட்டகொல்லையின்  
பெயர் முதை

கொழுஞ்சி - கோளி

கொழித்தல் - தெளித்தல், தெள்ள  
தல், வரன்றல்

கொளல் - கவர்தல், வவ்வல்,  
வளைத்தல், வாருதல்

கொள் - காணம், குலுத்தல்,  
முதிரை

கொள்ளல் - ஏற்றல், கொள்ளல்,  
கோடல், வரைதல், வாங்கல்

கொள்ளிக்கட்டை - ஞெகிழி

கொள்ளை - கொண்டி, குறை

கொள்ளையிடல் - கவரல்,  
வவ்வல், வாரல்

கொறுக்கை - எருவை, கொறுக்  
கச்சி, சரம், சரவணம், வேழம்

கொன்றைமரம் - ஆரக்குவதம்,  
இதுழி, கடுக்கை, தாமம், மதலை

## கோ

கோங்குமரம் - கன்னிகாரம்,  
ஞாழல், துருமோற்பலம்,  
பலினி, பினர்

கோடாவி - குடாரம், கோடரி,  
தாத்திரம், நவியம்

கோடை - வேனில்

கோட்டான் - உலுரகம், குடிஞை  
குரால், பொய்கை

கோட்டை - அரணம், அரண்,  
அரலை, அருப்பம், ஆவரணம்,  
கவை, வல்லை, அன்றியும்  
மலைமேற்கோட்படையின்  
பெயர் அழுவம், துருக்கம்,  
துர்க்கம், அது நால்வகைப்  
படும்: கடலரண், காட்டரண்,  
மதிலரண், மலையரண்

கோட்டையிற்கள்ளவழி -  
கற்படை, சுருங்கை

கோணாய் - தோண்டான்  
கோதாவரி - விருத்தகங்கை,  
அதன் பிரிவு கௌதம நதி  
கோதும்பை - கோதி  
கோத்திரம் - உம்மல், குடி, சந்ததி,  
சந்தானம்  
கோபத்தின்பெயர் - சினத்தைக்  
காண்க.  
கோபுரம் - சிகரி  
கோபுரவாயில் - அரிசூடம், ஆத்  
தானம், கோட்டி, கோபுரம்  
கோபுரவாயில் கதவுவிட்டுப் புகும்  
வழி - புதவு, பூழை  
கோபுரவாயிற்றிண்ணை -  
அளிந்தம்  
கோரை - எருவை, பஞ்சாய்,  
அன்றியுந் திரள்கோரை சாய்,  
வாட்கோரை செருந்தி, கோரங்  
கிழங்கு, கனம், முத்தக்காசு  
கோலஞ்செய்வோள் -  
வண்ணமகள்  
கோல் - காண்டம்  
கோவிலின்பெயர் -  
தேவர்கோவிலைக் காண்க.  
கோவேறுகழுதை - வேசரி  
கோவைக்கொடி - கொவ்வை,  
தொண்டை, விம்பம்  
கோழி - ஆண்டலை, காலாயுதம்,  
குக்குடம், குருகு, வாரணம்,  
இதனாண் சேவல்  
கோழை - ஐ, கபம், காசம், காசு  
கோளன் - பிசுனன்

ஈ

சகாயம் - இணை, உதவி, உப  
காரம், துணை, துப்பு  
சக்கரவாகப்புள் - கோகம்,  
சகோரம், சக்கரம், நேமிப்புள்,  
பெருங்குருகு

சக்கராயுதம் - அரி, ஆழி, எஃகம்,  
ஒளிவட்டம், சுதரிசனம், திகிரி,  
நேமி, பருதி, வட்டம், வளை  
சக்கிலியர் - சருமர், செம்மார்,  
துன்னர், தோற்றுன்னர்,  
பொல்லர்  
சங்குறுப்போர் - வளைபோழ்நர்  
சங்காத்தி - அருகன், ஆத்தன்,  
சமதன், அன்றியுஞ் சினேகி  
தரைக் காண்க.  
சங்கிலி - அந்துகம், இடங்கணி,  
சிருங்கலம், துவக்கு, தொடர்,  
அன்றியும் பாதசங்கிலி, தளை  
சங்கு - இடம்புரி, இப்பி, ஊரி,  
கம்பு, கம்புள், கூனல், கோடு,  
சுத்தி, சரிமுகம், தரா, நத்தம்,  
நத்தம் நந்தம் நாகு, பணிவம், புரி,  
மனவு, வண்டு, வளை, வளை  
யகம், வாரணம், வெள்ளை,  
இதனாண் ஏறு  
சங்குமணி - அக்கு  
சடை - கிடை, குடிலம், கோடரம்,  
சடிலம், பின்னல், வேணி  
சடைமுனிவர் - தாபதர்  
சட்டப்பலகை - கிருகு  
சட்டி - குன்னடை, விசளை  
சட்டுவம் - சிலகம், தவ்வி, தறுவி  
சட்டை - அங்கி, கஞ்சகம், கஞ்சகி,  
கஞ்சளி, காஞ்சகம், காஞ்சகி,  
குப்பாயம், தைப்பை, மெய்ப்பை,  
வாணம், வாரணம்  
சண்டாளர் - அகலர், இழிஞர்,  
கவுண்டர், களைஞர், கனகதர்,  
குணுங்கர், கொலைஞர்,  
புலைஞர், மாதங்கர், வங்கர்,  
கொடியர்  
சதங்கை - காலணி, கிண்கிணி,  
சிறுமணி  
சதுரக்கள்ளி - கண்டரவம்,  
வச்சிரம், வச்சிராங்கம்  
சதையநாள் - குன்று, கண்டன்,  
செக்கு, போர், வருணாளர்

சத்திக்கொடி - தாடிமஞ்சம்

சத்திபண்ணல் - உக்காரம்,

உமிழ்தல், ஓங்கல், கக்கல்

சத்திரம் - மடம்

சந்தனம் - அனுக்கம், ஆரம், ஈகம்,

கோரவாரம், சந்தம், சந்திர

திலகம், சந்து, சாந்தம், படரம்,

மலையசம், மலையாரம்

சந்திரனாள் - கலை, திதி, விளக்கம்,

அன்றியுஞ் சந்திரனொருகலை

தெரியுமிரா சினிவாலி, கலை

தெரியாவிரா குகு, முன் பக்கத்

தின் பெயர் சக்கிலம், பூருவம்,

பின் பக்கத்தின் பெயர் அபரம்,

கிருட்டிணம் அன்றியுஞ் சந்திர

நாட் கூறுபாடு கலை, மூன்று

நாள் வட்டம் பக்கம், முதற்

பக்கம் நந்தை, இரண்டாம்

பக்கம் பத்திரை, மூன்றாம்

பக்கம் சயை, நான்காம் பக்கம்

இருத்தை, ஐந்தாம் பக்கம்

பூரணை

சந்திரனொளி - சந்திரிகை

சந்திரன் - அமுதகதிரோன், அம்

புலி, அரி, அரிச்சிகள், அலவன்,

அல்லோன், ஆலோன், இந்து,

இமகரன், இராக்கதிர், இனன்,

உடுபதி, உடுவின் வேந்தன்,

கலாநிதி, கலையினன், களங்

கன், குபேரன், குமுத நண்பன்,

குரங்கி, சசி, சீதன், சுதாசுரன்,

சோமன், தண்கடர், தண்ணை

வன், தாராபதி, தானவன்,

திங்கள், தெவ்வு, நிசாசுரன்,

நிசாபதி, நிலவு, பசங்கதிர்த்தே

மதி, மதியம், மானேந்தி,

முயலின் கூடு, விது, வீபத்து

வெண்கதிரோன், வேந்தன்,

அன்றியுமிளஞ் சந்திரன் பெயர்

குழவி, பிறை

சந்து - கத்து சுந்து, கொளுத்து,

பொருந்து, மூட்டு

சந்தேகத்தின் சொல் - எவன்,

என்கொல், யா, யாது, யாதோ

சந்தேகம் - அயிர்ப்பு, அனுமான்ம்,

ஐயம், கடுத்தல், சகடு, சங்கை,

செத்து

சமண முனிவர் - சாரணர், சமண

தவத்தோர் பெயர் ஆசிவகர்

சமணர் - அருகர், சாவகர், சைனர்

சமயம் - அமைதி, அவகாசம்,

அற்றம், ஓரை, காண்டம்,

தருணம்

சம்பங்கோழி - கம்புள்

சம்மட்டி - கூடம்

சம்மதித்தல் - அமைதல், அனு

மதித்தல், இணங்கல், உடன்

படல், நேர்தல், அன்றியும்

உன்படலைக் காண்க.

சரச்சுவதி - அயன்மனை, இசை

மடந்தை, உலக மாதா, கலை

மகள், காயத்திரி, சாவித்திரி,

ஞானமூர்த்தி, தண்டாசு

சிறப்பினள், தூயாளர்,

நாமகள், நான்முகன் கிழத்தி,

பனுவலாட்டி, பாமகள்,

பாமுதல்வி, பாரதி, பிராமி,

பூரவாகினி, வாக்காளர், வாணி,

வெண்சுவ முற்றாளர்,

வெண்டாமரையாளர்,

வெள்ளை நிறத்தாளர்,

வெள்ளை மெய்யாளர்

சரமணிக்கோவை - கலாபம்,

தோரை

சரி - கைவளை, காற்சரிக்குங்

கைச்சரிக்கும் பெயர், பரியகம்

சரித்திரம் - கையாறு, சரிதம்,

சரிதை, சாரித்திரம், சீலம்

சருக்கரை - அக்காரம், அயிர்,

அழகு, கட்டி, கன்னல், குடம்,

குளம், சயம், பஞ்சதாரை,

பாகு, விசயம்

சர்ச்சரை வடிவு - பிணர்

சலசூத்திரம் - அம்பி, காம்பி,  
காராம்பி, கிழார், புட்டை  
சுலஞ்சாதித்தல் - கறுவு, சாதனை,  
செறும்பு, செற்றம், தொந்தம்,  
வயிரம், வேரம்  
சுலதாரை - அங்கணம், சுருங்கு,  
தூம்பு, புழல்  
சுலாகை - சராவம், நாராசம்  
சுவை - அவை, கோட்டி, சங்கம்,  
சமுகம், சாலம், அன்றியும்  
தருமசுவை, ஆத்தானம்  
சனி - அந்தணன், கதிர்மகன்,  
கரியவன், காசி, கீழ்மகன்,  
சந்தில், சவுரி, சாவகன், தமனி  
யன், நீலன், நோய்முகன், பங்கு  
மந்தன், முடவன், முதுமகன்,  
மேற்கோள்

சா

சாட்சி - கரி  
சாணைக்கல் - சிலாவட்டம்  
சாதகப்புள் - சாரங்கம்  
சாதகமெழுதல் - சனனமெழுதல்  
சாதல் - அருகல், அலன்றல்,  
இல்லென்றல், இறத்தல்,  
உலத்தல், ஒழிதல், ஒய்தல்,  
கழிதல், தபுதல், தவறல்,  
துஞ்சல், துறவன்றல், பொன்  
றல், மடிதல், மாய்தல்,  
மாளல், முஞ்சல், முடிதல்,  
மூசல், விடல், விளிதல், வீடல்,  
வீதல்  
சாதியின் பெயர் - குலத்தைக்  
காண்க.  
சாதிலிங்கம் - இங்குலிகம், குலிகம்  
சாந்து - கலம்பகம், கலவைச்சேறு,  
களபம், காலேகவண்ணம்,  
பீதம், வண்ணம், விரை, நால்  
வகைச் சாந்தின் பெயர் காலே  
கம், பீதம், புலி, வட்டிகை, பல

வற்றாற்கூட்டிய குழம்பின்  
பெயர் கலம்பகம், கலவை,  
களபம், செச்சை, தேய்வை,  
சாந்தினாலுடலிலிடுங்கோலத்  
தின் பெயர் தொய்யில், நுதலி  
லிடுங் குறியின் பெயர் திலகம்,  
திலதம், புண்டரம்

சாமம் - யாமம்  
சாமரம் - ஆகு, கவரம், கவரி,  
சவரம், சவரி, சீகரம், நரை,  
வெண்மயிர்  
சாம்பல் - அடலை, பலி, பூதி,  
வெண்பலி  
சாயை - இயல், காயல், நிழல்  
சாய்தல் - இடைதல், இரிதல்,  
உடைதல், கெடுதல், சரிதல்,  
நெரிதல், வழுவுதல்  
சாய்ந்தார்மேற்படராமை -  
தழிஞ்சி  
சாரைப்பாம்பு - இராசிலம்,  
இலஞ்சி, துண்டம்  
சார்தல் - அணவுதல், அண்ணு  
தல், சார்ச்சி, தொடல், தோய்வு,  
நணுகுதல், பிடித்தல், புணர்தல்,  
புல்லல்  
சாவு - அந்தம், அனிமாலினம்,  
இலயம் இறப்பு இறுதி, உலப்பு,  
சமாதி, நாசம், நிதனம், நெடுந்  
துயில், பஞ்சதம், பஞ்சதை,  
மரணம், மாய்வு, யோகம்,  
விளிவு, வீ, விவு  
சாறடை - திரிபுரி

சி

சிங்கம் - அரி, அறுகு, ஆளி,  
கண்டிரவம், காளி, கேசரி,  
கொடும்புலி, கோளரி, சீயம்,  
தெரிமா, நகாயுதம், பஞ்சான  
னம், மடங்கல், மாபுலி, மிருக  
ராசன், முடங்குளை, வட்டபுலி,

வயப்புலி, வயப்போத்து வயமா,  
இதன்பெண் பெட்டை, இதன்  
குட்டி போதகம்  
சிங்கவிராசி - அரிமா, ஆளி,  
ஐயானனம், புலி, சிங்கத்தின்  
புலியின் பெயரெல்லாம்  
பெறும்.  
சிங்காசனம் - அரியணை, பத்தி  
ராசனம்  
சிச்சிலிக்குருவி - கவுதம், சிரல்,  
தித்திரி, பொன்வாய்ப்புள்  
சித்திரகாரர் - ஓவியர், சித்திரர்,  
சிற்பர், மோகர், யவனர்  
சித்திரகாரர்வீதி - ஆவேசனம்  
சித்திரகூடம் - அம்பலம், தெற்றி  
சித்திரப்படம் - கிழி  
சித்திரமெழுதல் - இரேகை  
தீட்டல், பொறித்தல், வரித்தல்,  
வரைதல்  
சித்திரம் - ஓவியம், துகிலிகை,  
வட்டிகை  
சித்திரைநாள் - அறுவை, ஆடை,  
கவை, செவ்வி, தச்சன், துவட்ட  
நாள், தூசு, நடுநாள், நெய்,  
பயறு, மீன்  
சித்திரைமாதம் - சைத்திரம், மது  
சிந்தல் - உகுத்தல், உளர்தல்,  
சிதர்தல், தவர்தல், தூவல்  
சிந்தாரம் - சேலேகம்  
சிரமஞ்செய்தல் - உழக்குதல்,  
பருமித்தல்  
சிரிப்பு - ஆசம், ஆர்ப்பு, இளி,  
நகை, முறுவல், மூரல், அன்றி  
யும் அவமதிச்சிரிப்பு அசி,  
ஆசியம், இளி  
சிலந்திப்பூச்சி - உலூதை, சிலம்பி  
சிலம்பக்கூடம் - அரங்கம்  
சிலம்பிற்பெய்தபருக்கைகல் - அரி,  
சிரம்பம், சிலம்பம்  
சிலம்பு - அரவம், அரி, ஞெகிழி,  
தளை, நாபுரம், பரிபுரம்

சிவசமயத்தோர் - சைவர், காளா  
முகர், பாசுபதர், மாவிரதியர்  
சிவப்பு - அத்து அரக்கு அரத்தம்,  
இங்குலிகம், இராகம், உலோ  
கிதம், கிஞ்சுகம், குருதி, குலிகம்,  
சிந்தூரம், சிந்தூரம், செக்கர்,  
செம்மை, சே, சேதகம், சேது  
சேத்தல், சேத்து, சேந்து, சேப்பு,  
சோணம், சோணிதம், துப்பு,  
துவர், படரம், பாடலம், பூவல்,  
அன்றியுமிகு சிவப்பு அருணம்,  
கருப்புக் கலந்தசிவப்பு தூமலம்,  
தூமிரம், வெண்மை கலந்த  
சிவப்பு தூமலம், தூமிரம்,  
பொன்மை கலந்த சிவப்பு  
பிங்கம், பிசங்கம்  
சிவல் - பகண்டை  
சிவனாயுதங்கள் - சூலம், பாசம்,  
பின்னாக மென்னும் வில்  
சிவனூர்தியுங்கொடியும் - விடபம்  
சிவனைம்முகம் - அகோரம்,  
ஈசானம், சத்தியோசாதம்,  
தற்புருடம், வாமம்  
சிவன் - அந்தகாரி, அந்தி  
வண்ணன், அரவணிந்தோன்,  
அரன், அழலாடி, அழலேந்தி,  
ஆலமர் கடவுள், ஈசானன்,  
ஈச்சுரன், ஈமத்தாடி, உமாபதி,  
உருத்திரன், எண்டோளன்,  
ஏறூர்ந்தோன், ஐமுகன், கங்கா  
தரன், கங்காளன், கங்கை  
வேணியன், கண்ணுதல், கூபாலி,  
கயிலையாளி, கரியன், கறை  
மிடற்றோன், காமநாசன்,  
காமாரி, காலகாலன், கிரிசன்,  
கிரீசன், குன்றவில்லி, கூற்  
றுதைத்தோன், கொன்றை  
சூடி, சங்கரன், சசிதரன், சடை  
முடியோன், சதாசிவன், சந்திர  
சேகரன், சம்பு, சுடலையாடி,  
சூலபாணியன், சூலி தந்தியுரி  
யோன், தானு, திரிபுராந்தகன்,

நக்கன், நந்தி, நந்திகேச்சுரன், நம்பன், நீலகண்டன், நீறணிந்தோன், பசுபதி, பரசுபாணி, பவன், பாண்டரங்கன், பார்வதி கொழுநன், பிஞ்சுகன், பித்தன், பிறப்பிலி, பிறைசூடி, பினாக பாணி, புரமுன் றெரித்தோன், புலித்தோலுடையோன், பூத நாதன், பெருமான், பேயுடனாடி, மங்கைபாகன், மழு வாளி, மாலயற்கரியோன், மாண்டமேந்தி, முக்கண்ணன், மூர்த்தி, யானையுரித்தோன், யோகி, வரன், வாமதேவன், விடையோன்

சிவன்கூத்து - காபாலம், கொடு கொட்டி, பாண்டரங்கம்

சிவன்புதல்வர் - குமரன், விநாயகன், அன்றியும் சிவனிந்திரியுத்தாற் திருமாற்கையிற் பிறந்த பிள்ளை ஐயனார்

சிவன் மனைவிகள் - கங்கை, பார்வதி

சிவேதை - பகன்றை

சிவ்வண்டு - சிதடி, சிமிலி, சில்லி, சில்லிகை, சில்லை, சிள் வீடு, நெடி

சிறுகீரை - சாகம், சாகினி, சில்லி, மேகநாதம்

சிறுசவளம் - சூந்தம்

சிறுசின்னம் - தாரை, பீலி

சிறுசெண்பகம் - கருமுகை, சாதி, பித்திகை, மாலதி

சிறுதாறு - அரில், அறல், இறும்பு, பதுக்கை, பொற்றை

சிறுபூளை - உழிஞை

சிறுமை - அணு, அற்பம், அசு, இறை, சுன்று, கிஞ்சம், கிலம், கை, சிறுவரை, சின்னம், தனு, தன்மை, தினை, தொகம், பையுள், முளரி, வஞ்சம், வரிது  
சிறை - காவல், சிக்கம்

சிறைப்படல் - தளைப்படல், வலைப்படல்

சிற்பாசாரியர் - மண்ணீட்டாளர், முறைதெரிந்தோர்

சிற்பில் - குடங்கர், குடிசை, குடி, குரம்பை, கூரை

சிற்புண்டி - அல்குல்லி, அப்பம், இடி, பிட்டு

சினக்குறிப்பு - களுறல், கறுப்பு, கனறல், காந்தல், குறுகுறுப்பு, கொதித்தல், சிவப்பு, சுளித்தல், சுளிவு, புகைதல், புழுங்கல், பைத்தல், வெதிர்ப்பு, வெய்துறல்

சினம் - உடற்றல், உடன்றல், உருத்தல், உறுக்கல், கடிதல், கடுத்தல், கதம், கலாம், கறுவம், காத்திரம், காய்தல், குரோதம், கோபம், சினவுதல், சீற்றம், சுளித்தல், சுளிவு, செயிர், செற்றம், துனி, தெழித்தல், தெழுத்தல், மறம், முனிதல், முனிவு, முளைவு, விடைதல், வியர்ப்பு, வெகுளி, வெறுத்தல், வேகம், அன்றியும் பெருங்கோபத்தின் பெயர் உரறல், உருத்தல், உருத்திரம், சுரிதல், சுனிதல், குருத்தல், கொந்துதல், கோம்பல், சிறல், தீவிரம், விடைத்தல், வெம்பல், தணியாக் கோபத்தின் பெயர் கறுவு, சலம்

சினேகம் - இகுளை, கருவி, களன், கேண்மை, கேள், ஞேயம், தொடர்பு, நட்பு, நவம், பக்கம், மித்திரம்

சினேகிதர் - ஆர்வலர், ஆவலர், இல்லநர், எட்டினர், ஒட்டுநர், ஒல்லநர், ஒன்றுநர், காதலர், காதலித்தோர், சேர்ந்தோர், துன்னுநர், தொடர்ந்தோர், நசைநர், நயந்தார், நயவர், நல்லவர், நள்ளுநர், சேர்ந்தார்,

பசைந்தார், புரிந்தோர், புல்லுநர், பெட்டார், மித்திரர், மேவினர், விழைந்தோர், வேட்டோர்

சீ

சீக்கிரத்தின் குறிப்பு - ஐயெனெல் கதுமெனல், குத்திரம், கோரம், சண்டம், ஞெரெலெனல், ஞெள்ளல், நொய்தெனல், பொருக்கெனல், பொள்ளெனல், வெய்தெனல்

சீக்கிரமுடையோன் - கவனன், வேகி

சீக்கிரம் - ஆகி, ஈண்டு, ஒல்லை, கடி, சுடுகல், கடுப்பு, கதழ்வு, கவனம், சடுதி, சபதி, சவம், துணவு, தூரிதம், துருசு, துவல், நொறில், பரி, முடுகல், வல், வல்லை, விசை, விதப்பு, விரைவு, வெம்மை, வெறி, வேகம்

சீதை - சானகி, செய்யாள், மைதுலி, வைதேகி

சீந்திற்கொடி - அமுதவல்லி, சீவந்தி  
சீப்பு - கங்கம், சிக்கம், மயிர்வாரி  
சீலை - அம்பரம், அறுவை,

ஆசாரம், ஆசிடை, ஆடை, ஆவரணம், இடைதல், இலக்காரம், உடுக்கை, உடை, ஏடகம், ஒலியல், கஞ்சிகை, கண்டை, கத்தியம், கந்தை, கப்படம், கலிங்கம், கலை, காடகம், காண்டம், காழகம், கூறை, கோசிகம், கோடி, கோடிகம், சம்படம், சம்பரம், சாடி, சிற்றில், சீரை, சூடி, சேலை, தானை, துகில், தூசு, தூட்டி, தூரியம், தோக்கை, நீவி, நீவியம், பஞ்சு, படாம், பட்டம், பட்டி, பட்டிகை, பரிவட்டம், பிடியல், புங்கம்,

புடைவை, புட்டம், புனை, மடி, மாறுகம், மேகலை, வட்டம், வட்டுடை, வத்திரம், வாசம், வாதனம், அன்றியும் பட்டுச்சீலையின் பெயர் கவுசிகம், காம்பு, கோசிகம், தேவாங்கம், நேத்திரம், பணி, பரணம், பாளிதம், நற்சீலையின் பெயர் நாகம், பாரி, மரவுரியின் பெயர் ஆசினி, இறைஞ்சி, சீரம், சீரை, வற்கலை, மயிர்ப்படாத்தின் பெயர் மயிரகம், வயிரியம், சீலைத் துணியின் பெயர் சிதர், சிதலை, சீரை, பட்டிகை, பறிவை, சித்திரப் படாத்தின் பெயர் புத்தகம்

சு

சுக்கிரன் - அசுரர் மந்திரி, அநாவி லன், ஆசான், உசனன், ஒள்ளியோன், கவி, காப்பியன், சல்லியன், சிதன், சீதகன், சுங்கன், தயித்தியமந்திரி, நற்கோள், பளிங்கு, பார்க்கவன், பிரகரன், பிருகு, புகர், புயல், மழைக்கோள், வெள்ளி

சுக்கு - சுண்டி, நாகரம்

சுகுகாடு - அறக்காடு, இடுகாடு, இறந்தோர் சேரிடம், ஈமம், காடு, காளவனம், கடலை, சுடுநிலம், படுகாடு, பிணக்காடு, பிதிர்வனம், புறங்காடு, மயானம், வனம்

சுட்டசாந்து - களபம், சுடுகண்ணம், சுதை, மண்

சுட்டி - சுட்டிகை, திலகம், திலதம்  
சுட்டுச்சொல் - அது, அவன், அவை, அவ், இது, இவன், இவை, இவ், உது, உவன், உவை, உவ்



சுட்டெழுத்து - அ, இ, உ  
 சுண்டில் - சுச்சு  
 சுத்தஞ்செய்தல் - உவளித்தல்,  
 துப்புரவாக்கல்  
 சுத்தம் - உபலாசனம், சவுசம், சுசி,  
 துப்பு, தூ, தூயது, தூய்மை,  
 பவித்திரம், பாவனம், புனிதம்,  
 பூதம், மேத்தியம், வால்  
 சுமத்தல் - தரித்தல், தாங்கல்,  
 துரியம், தூர்வகம், பரித்தல்,  
 பொறுத்தல்  
 சுமை - பரி, பாரம்  
 சுமமாடு - சுடும்பு, சிம்புரி, சுடுவு,  
 சுமடு, சுமையடை  
 சுரபுன்னை - வழை  
 சுரை - அலாபு, தும்பி  
 சுவர் - குட்டியம், பித்திகை  
 சுவாலை - இந்தனம், கீலம்  
 சுவை - இரதம், சுதை  
 சுழலல் - அலமரல், உழலல்,  
 உழிதரம், சுறங்கல், கொட்டி,  
 சுலவுதல், சூர்த்தல், சொரிதரல்,  
 திரிமரல், தெருமரல், பிரமணம்,  
 பிரமரி, மறுகல்  
 சுழற்காற்று - சாரிகை, சூறாவளி,  
 சூறை, வளி  
 சுளகு - சூர்ப்பம்  
 சுறா - ஏறு, கலை, களிற்று, சுறவு,  
 தகர், மகரம்

சூ

சூடு - சந்தாபம், தாபிதம், தூபிதம்  
 சூதகப்பொது - ஆசூசம், புனிற்று,  
 அன்றியு மகளிர் சூதகம்,  
 இருது தூட்க்கு பூப்பு,  
 வாலாமை  
 சூதாடுகருவி - ஆயம், கழங்கம்,  
 சாரி, சாரிகை, தாக, தாயம்,  
 வல்

சூதாடுவதற்குவசூத்தவறை -  
 அரங்கு  
 சூத்திரர் - அயன்பதத்துதித்தோர்,  
 இசையுந்தொழிலர், உழவர்,  
 களமர், காராளர், சதுர்த்தர்,  
 பின்னவர், மண்மக்கள், வினை  
 னர், வெண்களமர்  
 சூரியகிரணம் - கதிர், கரம், தீவிரம்  
 சூரிய சந்திரரைச் சூழத் தோன்  
 றும் வட்டம் - ஊர்கோள்,  
 பரிவேடம், பருதி, வட்டம்  
 சூரியமண்டலம் - விசயம்  
 சூரியன் - அண்டயோனி, அரி,  
 அரியமா, அருக்கன், அருணன்,  
 அலரி, அழலவன், அனலி,  
 ஆதவன், ஆதித்தன், ஆயிரஞ்  
 சோதி, இரவி, இருள்வலி,  
 இனன், உதயன், எல், எல்லை,  
 என்று, என்றுழ், ஏழ்பரி  
 யோன், ஒளி, ஒளியோன்,  
 கதிரவன், கனலி, கிரணமாலி,  
 சண்டன், சவிதா, சான்றோன்,  
 சித்திரபானு, சுடரோன், சூரன்,  
 செங்கதிரோன், சோதி, ஞாயிறு  
 தபனன், தரணி, திவாகரன்,  
 தினகரன், தினமணி, நபோமணி,  
 பகலோன், பகல், பங்கயன்,  
 பதங்கன், பருதி, பர்க்கன்,  
 பனிப்பகை, பானு, மாத்தாண்  
 டன், மித்திரன், விகர்த்தனன்,  
 விண்மணி, விரிச்சிகன், விரோ  
 சனன், வெஞ்சுடர், வெயில்,  
 வெய்யோன்  
 சூரியன் வாகனம் - ஒற்றையாழித்  
 தேர், பொற்றேர்  
 சூரியன்றேர்ப்பாகன் - அருணன்,  
 அனூரு, கருடன், மூத்தோன்,  
 காலிலி, சூரகூதன்  
 சூலம் - சுழு, சுழமுள், காளம்,  
 குளிர், சத்தி, முக்குமி,  
 முத்தலை, மூவிலை

சூழ்ந்திடல் - கோலல், சூற்றுதல்,  
சூழ்தல், சூழ்போதல், வலத்தல்,  
வளாகம், வளைத்தல்  
சூளை - சுள்ளை

செ

செக்கான் - சக்கிரி, நந்தி  
செக்கு - காணம், பூட்டை  
செங்கருங்காலி - சிறுமாரோடம்  
செங்கல் - இட்டிகை  
செங்கமுநீர் - குவளையைக்  
காண்க.  
செஞ்சந்தனம் - அட்டி, அனுகம்,  
சல்லியம், பிசனம், மதுரம்  
செட்டிகள் - அயனுருவில் வந்  
தோர், இப்பர், எட்டியர், சிலே  
பியர், தனவைசியர், தூணிகர்,  
தேசிகர், தோன்றிகர், நாய்கர்,  
பரதர், வணிகர், வாணிபர்  
செண்பகம் - சண்பகம்  
செத்தை - காடு, சீக்கு, சோதினி,  
தூரால், தூர்வை, நரல், மயல்  
செந்நாய் - அண்டிகம், கொக்கு,  
கோகம், முடுவல், விருகம்  
செப்பஞ்செய்தல் - சீத்தல், தூய்  
தாக்கல்  
செம்பஞ்சு - அரத்தம், அலத்தகம்,  
அலத்தம்  
செம்பரத்தை - மந்தாரம்  
செம்பு - உதும்பரம், எருவை,  
சீருணம், சீருள், சுற்பம்,  
தாம்பிரம், வடு  
செம்போத்து - குக்கில்  
செம்மறிக்கடா - அரி, ஏழகம்,  
கம்பளம், தகர், திண்ணகம்,  
மேழகம்  
செம்மறியாடு - கொறி, துருவை,  
மை  
செம்முள்ளி - குறிஞ்சி  
செய்கன்னடி - பரந்தவட்டிகை  
செயலின்மை - கையறல்

செய்கடன் - நியதி, நியமம்  
செய்தல் - அமைத்தல், அயர்தல்,  
ஆடல், ஆற்றல், இழைத்தல்,  
சூயிறல், சூயிறறல், சவைத்தல்,  
செய்கை, பண்ணல், புரிதல்,  
மாடல், வளைதல், அன்றியு  
மிக்கசெயல் ஊராண்மை,  
அரிய செயல் பேராண்மை,  
தொழிற்பயில்வு, தொறு  
செருந்திமரம் - செங்கோடு,  
பஞ்சரம்  
செருப்பு - கழல் தொடுதோல்,  
பாதங்காப்பு  
செலுத்தல் - அகைத்தல், இயக்கு  
தல், உகைத்தல், உய்தல், ஊர்  
தல், ஏவல், ஓச்சல், ஓட்டல்,  
கடத்தல், தூண்டல், நடத்தல்,  
முடுக்கல்  
செல்வம் - ஆக்கம், இடம், உத்தி,  
சீர், திரு, நடை, நிழல், பூதி,  
பெருக்கம், பொறி, போகம்,  
மா, மாடு, வாழ்க்கை, விபவம்,  
விபூதி, விருத்தி, வெறுக்கை  
செவிடர் - வதிரர்  
செவிலித்தாய் - கைத்தாய்,  
கோடாய், தாதி, வளர்த்தாள்  
செவ்வாய் - அங்காரகன், அரத்  
தன், அழலோன், அழல், அறி  
வன், ஆரல், உதிரன், குசன்,  
குருதி, செந்தீவண்ணன், சேய்,  
நிலமசன், பெளமன், மங்கலன்,  
வக்கிரன்  
செவ்வை - அத்து, இருசு, செப்பம்,  
செம்மை, செவ்வன், செவ்வு,  
நெறி, நேர்  
செறித்தல் - அளித்தல், பாதிடு,  
பெய்தல்

சே

சேங்கொட்டைமரம் - எரிமுகி,  
பல்லாதகி, வீரசாகி

சேமக்கலம் - எறிமணி

சேம்பு - சகுடம், சாகினி

சேரன் - உதியன், குடகன், குடக் கோன், குட்டுவன், கேரளன், கொங்கன், கொல்லிவெற்பன், கோதை, சேரலன், பனந்தாரான், பூழியன், பொருநதைத் துறைவன், பொறையன், போந்தின்றாரோன், மலையமான், மலையன், வஞ்சிவேந்தன், வானவரம்பன், வானவன், வில்லவன்

சேரன்குதிரை - பாடலம், அவன் கொடி விற்கொடி, அவன் மாலை பனிமாலை

சேறு - அங்கணம், அசறு, அளக்கர், அளறு, அள்ளல், கலவை, கழனி, காலாழ், கும்பி, குழம்பு, குழை, கூழை, கொள்ளம், சக்தி, சிறுமியம், செதும்பு, செய்யல், சேதகம், தொய்யல், தொளி, தொள்ளம், தொள்ளி, தோணி, பங்கம், பூழி, வதி, அன்றியும் பெருஞ்சேறு நொதி, சேற்றிலெழுங் குமிழி பூழி, பொகுட்டு

சொ

சொரிதல் - உமிழ்தல், எக்கர்,

சோனை, பணித்தல், பொழிதல்

சொலித்திடல் - இடத்தல்

சொல் - அசைப்பு, அறை, இசை, இசைப்பு, இயம், உத்தி, உரை, கதை, கரை, காதை, கிளவி, கீர், குயில், கூற்று, செப்பு, தோல், தோற்றம், நுலை, நுவற்சி, நொடி, பகர்ச்சி, பணி, பதம், பயில், பறை, பனுவல், பாணி, புகறல், பேச்சு, மறை, மாற்றம், மொழி, வாக்கு, வாணி,

வாய்மை, விளம்பு, வினா, அன்றியும் பயனில் சொல்லின் பெயர் அனர்த்தம், பலரறி சொல்லின் பெயர் பெருஞ் சொல், மறைத்த சொல்லின் பெயர் இடக்கரடக்கல், எக்கர், கூசனம், நீரம்பா மெல்லிய சொல்லின் பெயர் உல்லாபம், குதலை, கொஞ்சல், மழலை, மிழலை, மிழற்றல், தேவர் மொழியின் பெயர் சங்கதம், சானுக்கிரகம், இழிசனர் மொழியின் பெயர் அவப் பிரஞ்சம், எல்லா நாட்டின் மொழியின் பெயர் பாத்தம், இவை மூவகைப்படும்; வட சொற்றிரிந்த மொழி தற்பவம், வடமொழிக்கும் பிற பாடைக்கும் பொதுமை தற்சமம், அவ்வவ் நாட்டிற்குரிய சொல் திசைச்சொல் தேசியம்.

சொல்லுதல் - அதிர்த்தல், அறை தல், ஆடல், இசைத்தல், இயம் பல், இறுத்தல், உரைத்தல், ஓதுதல், கதைத்தல், கத்துதல், கரைதல், கிளத்தல், குயிலல், குயிறல், கூவல், கூறல், சாற்றல், செப்பல், சொற்றல், தெரித்தல், நவிலல், நவிறல், நுவலல், நொடித்தல், பகர்தல், பணித்தல், பயிலல், பயிறல், பரவல், பறைதல், பன்னல், பிதற்றல், பிறழ்தல், புகலல், புகறல், பேசல், மிழற்றுதல், மொழி தல், வகுத்தல், வலத்திடல், வழங்கல், விதித்தல், விரித்தல், விளம்பல், அன்றியும் விடாது பேசலின் பெயர் கத்துதல், பிதற்றல், சிரித்துப் பேசலின் பெயர் அசதி, நகைச்சொல்லின் பெயர் நயச்சொல், நளினச்

சொல், கூறியது கூறலின்  
பெயர் புனருத்தி, பரிந்து பேச  
லின் பெயர்கொண்டாடல்,  
மெச்சல்

### சோ

சோதிடநூல் - எண், கணிதம்  
சோதிநாள் - அனிலநாள், காற்று,  
தீபம், துணி, துளக்கம்,  
மரக்கால், விளக்கு, வீழ்க்கை,  
வெறுநுகம்  
சோம்பல் - அசைதல், அலசல்,  
அலைதல், அழுங்கல், ஆஞ்சி,  
ஆலசியம், சம்படம், சோகம்,  
சோபம், சோம்பு, ஞொள்கல்,  
தளர்ச்சி, துஞ்சல், தூங்கல்,  
மடி, மந்தம், மாழ்தல், மூரி  
சோர்வு - கயக்கு  
சோலை - அடவி, அரி, ஆராமம்,  
உத்தியானம், உய்யானனம், கா,  
கானகம், கோடரம், தண்  
டலை, துடவை, நந்தனவனம்,  
பூந்தோட்டம், பொழில், மரச்  
செறிவு, அன்றியுமூர் செறிந்த  
சோலையின் பெயர் பாணி,  
வனம், கடற்கரைச் சோலை  
யின் பெயர் கானல்  
சோழன் - அபயன், ஆரக்கண்ணி  
யன், எலுநன், கிள்ளி, கோழி  
வேந்தன், குரியன், செம்பியன்,  
சென்னி, நேரியன், நேரிவெற்  
பன், புலிக் கொடியோன், புன  
னாடன், பொன்னித் துறைவன்,  
மால், வளவன்  
சோழன்குதிரை - கோரம், கொடி,  
புலிக்கொடி, மாலை, ஆத்தி  
மாலை  
சோளம் - இறுங்கு, சொன்னல்  
சோறு - அசனம், அடிசில்,  
அமலை, அமுது, அயினி, அவி,

அழுப்பு, அன்னம், உணர்,  
உண்டி, ஊண், ஓதனம், கவளம்,  
கூழ், சதி, சரு, சாதம், சொன்றி,  
துப்பு, தொடுபதம், தோரி,  
நிமிர்தல், பதம், பலி, பாத்து,  
பாளிதம், பிசி, பிண்டம், புகர்வு,  
புழுக்கல், புளகம், புன்கம்,  
பொம்மல், பொருகு, போசனம்,  
போனகம், மடை, மிசை,  
மிதவை, மூரல், வல்சி, அன்றி  
யுங்கட்டுச்சோறு ஆற்றுணர்,  
தோட்கொப்பு, பாதேயம்,  
பொதிசோறு

சோனகர் - உவச்சர், யவனர்

### ஞா

ஞாமல் - பலினி  
ஞானம் - ஆற்றல், உரம், ஒதி,  
சிதம், போதம், வித்தம், வித்தை

### த

தகழி - இடிஞ்சில், பாண்டில்  
தங்கல் - அசைதல், அல்கல்,  
ஆர்தல், இயங்கல், இருத்தல்,  
இறுத்தல், இறை, தரித்தல்,  
தாழ்தல், தெவுட்டல், தேறல்,  
வதிதல், வலிதல், வைசல்  
தச்சர் - சித்திரர், சூத்திரர், தபதியர்,  
மரவினையாளர், யாணர்  
தடவல் - ஊர்தல், தைவரல், நீவல்,  
வருடல், இவற்றுட் காலைத்  
தடவலின் பெயர் தைவரல்  
தடாகம் - அயம், அலந்தை, ஆவி,  
இலஞ்சி உவளகம், ஏர், ஏல்வை,  
ஓடை, கயம், கிடங்கு, குட்டம்,  
குண்டம், குழி, குளம், கேணி,  
கோட்டம், சரசு, சலதரம்,  
கனை, சூழி, தடம், தாங்கல்,

நளினி, நீர்நிலை, பங்கம், படு, படுகர், பட்டம், பண்ணை, பயம், பல்வலம், பொய்கை, மடு, வட்டம், வாவி  
 தடி - எறுழ், கதை, தண்டு, அன்றி யுங் குறுந்தடியின் பெயர் குணில்  
 தடுத்தல் - ஆணை, தகைதல், தட்டல், வாரணம், வாரணை, வாரணையம், வாரித்தல்  
 தட்டார் - அக்கசாலையர், செங்கொல்லர், சொன்னகாரர், பொன்செய்கொல்லர், பொன்வினை மாக்கள்  
 தணக்குமரம் - நுணவை  
 தண்டாயுதம் - எறுழ், கதை, சீர், முளை, வயிரம்  
 தண்டை - காற்றண்டை, சீர்  
 தந்திரியர் - அமாத்தியர், ஏனா தியர், விதியர்  
 தந்தை - அத்தன், அப்பன், அம்மான், அய்யன், ஈன்றான், குரவன், சனகன், தகப்பன், தாதா, தாதை, பிதா  
 தமிழ் - திரமிடம், திரவிடம், திராமிடம், திராவிடம்  
 தமிழ்க்கூத்தர் - வாயிலோர்  
 தமையன் - அண்ணல், அண்ணன், சேட்டன், தலைவன், முன்றோன்றல், முன்னவன், மூத்தோன் வரன்  
 தம்பட்டம் - ஆனமை, திண்டி, படலம், பணவம்  
 தம்பலப்பூச்சி - இந்திரகோபம் ஈயல், கோபம், மூதா  
 தம்பலம் - தம்பல்  
 தம்பி - அவரசன், அனுசன், இளவல், இளையோன், உவா, கனிட்டன், பிள்ளை, பின்றோன்றல், பின்னவன், பின்னோன்  
 தயிர் - ததி, பெருகு, முசரு

தயிர்கடைதறி - வெளில்  
 தயிர்கடைதாழி - குடாரு, மந்தனி  
 தரா - மதுகம்  
 தரித்திரம் - அல்கல், இரப்பு, இலம் பாடு, இல்லாமை, இன்மை, உறுகண், ஓங்கும் குறுவாழ்க்கை, குறை, சிறுமை, நல்குரவு, நிரப்பு, மறல், மிசை, மிச்சை, மிடி, வறுமை  
 தரித்திரன் - அற்றான், ஆதுலன், ஆற்றான், இலம்பாட்டோன், இல்லோன், உறுகணாளன், ஏழை, கிஞ்சன், தீனன், துயருறுவோன், நல்கூர்ந்தோன், பேதை, மிடியன், வறியோன்  
 தருக்கம் - நியாயம், யுகம், வாதம்  
 தருப்பை - குசம், குசை, கூர்ச்சம், பவித்திரி  
 தருமம் - அறம், சீலம், சுகிர்தம், புண்ணியம்  
 தருமராசன் - அறத்தின் மைந்தன், உதிட்டிரன், குந்தி புதல்வன், குவளைத்தாரான், பாண்டு மைந்தன், பொறையன், முரசுக் கொடியோன், மெய்விரதன்  
 தலை - உச்சி, உத்தமாங்கம், உவ்வி, கம், சிகரம், சிரம், சென்னி, நவிரம், மத்தகம், முடி, முண்டம், மூர்த்தம், மூர்த்தினி, தலையோட்டின் பெயர் ஓடு, கபாலம், வெண்டலை, தலையோட்டுப் பொருந்து கரோடி, தலையிற்றரிப்பதின் பொது சேகரம், தலைச்சாத்து  
 தலைக்காவல் - இளை, உக்கிரம்  
 தலைக்கோலம் - பங்குசம், பிஞ்ஞுகம்  
 தலைச்சீரா - கீசகம், சித்தகம், சிரகம், தலைத்திராணம்  
 தலைப்பாளை - தொய்யகம்  
 தலையணை - உபதானம்

தலைவனைப்பிழைத்தீன்ற சோர  
புத்திரன் - குண்டகன்

தலைவன் - அன்பன், ஆர்வலன்,  
உரியோன், கணவன், கண்டன்,  
காதலன், காவலன், கேள்வன்,  
கொண்கன், கொழுநன், தலை  
மகன், தவன், துணைவன்,  
நண்பன், நாயகன், பதி, பத்தா,  
பிரியா, புருடன், மணமகன்,  
மணவாளன், வல்லவன், வேட்  
டோன்

தலைவி - அடிகள், அத்தை, அரசி,  
ஆசாள், ஆட்டி, இறைமை  
யாட்டி, இறைவி, ஐயை,  
கிழத்தி, சோமாட்டி, சோமாள்,  
சாமி, செல்வி, பெருமாட்டி,  
முதல்வி

தவத்தோர்பிடம் - விட்டரம்

தவப்பெண் - அம்மை, அவ்வை,  
ஐயை, கந்தி, கவுந்தி, கன்னி,  
பைமை

தவம் - உஉவு, தவசு, நன்னிலை,  
நோற்றிடல், நோன்பு,  
நோன்மை, படிவம், மாதவம்,  
வாகை, விரதம்

தவளை - அண்டசம், அரி, காலூ  
ரம், தேரை, நீகம், நுணலை,  
பேகம், மண்டுகம், மரை

தவிடு - முட்டை

தழும்பு - அங்கிதம், கசடு, கச்சை,  
காய்ப்பு, கவடு, வசி, வடு, வடுப்  
படலின் பெயர்கதாவாய்

தழுவதல் - ஆலிங்கனம், முயங்கல்,  
விள்ளல்

தளர்தல் - இழுக்கல், ஒல்கல்

தளர்வு - இட்டளம், உடைப்பு,  
எளிமை, ஏட்டை

தளிர் - அலங்கல், உலவை, உல்லரி,  
கிசும், கிசலம், கிசலயம், கிளை,  
குழை, தழை, பல்லவம், மஞ்சரி,  
முறி, வல்லரி

தவளல் - ஊன்றல், நூக்கல்,  
நோன்றல்

தறித்தல் - ஏற்றல், கண்டித்தல்,  
சாதுதல், தடிதல், துண்டித்தல்,  
பகுத்திடல், பரிதல், வெட்டல்  
தனித்திருக்குமிடம் - ஏகாந்தம்,  
ஒருவந்தம், வேறிடம்

தனிமை - அந்தரம், ஏசம், ஒருமை  
கேவலம், புலம்பு, வீறு  
தனுவிராசி - காண்டபம், கொடு  
மரம், சாபம், சிலை, துரோணம்  
தன்மேம்பாடு தானிகழ்த்தல் -  
நெடுமொழிகூறல்

தூ

தாடி - சுட்டம், கீழ்வாய், மோவாய்  
தாண்டல் - அகறல், இருத்தல்,  
கடத்தல், தத்துதல், தரணம்,  
தாவுதல், நீடுதல், பாய்தல்,  
பரவுதல்

தாமதம் - பாணி, விளம்பம்,  
விளம்பனம்

தாமரை - அம்புயம், அம்போரு  
கம், அரவிந்தம், ஆய்மலர்,  
இண்டை, சஞ்சம், கமலம்,  
குசேசயம், சதபத்திரி, சரோசம்,  
சரோருகம், சலசம், சாரசம்,  
சூது, திருமலர், திருமாலுந்தி,  
தோடசம், நளிணம், நீரோருகம்,  
பங்கயம், பதுமம், பற்பம்,  
புட்கரம், முண்டகம், முளரி,  
வனசம், வாரிசம், அன்றியுஞ்  
செந்தாமரையின் பெயர்  
கோகனகம், வெண்டாமரை  
யின் பெயர் புண்டரீகம்

தாமரைக்காய் - வராடகம்

தாமரைக்கொண்டை -

கன்னிகை, பொகுட்டு

தாமரைப்பூ - இராசீவம், இறும்பு

தாமரையுட் சுருள் - பீசம், வளையம்  
 தாம்பு - கண்ணி, தாமணி  
 தாய் - அம்மனை, அம்மை, அவ்வை, அன்னை, ஆயி, ஆய, ஈன்றாள், சந்நி, தம்மளை, தல்லி, தொளவை, பயந்தாள், மாதா, மொயத்தாய்  
 தாழி - அகளி, காடி, தளம், பதலை  
 தாழை - கண்டல், கேதகை, கைதை, மடி, முகரி, முகலி, முடங்கல், முண்டகம்  
 தாழ்தல் - இறைஞ்சல், குரங்கல்  
 தாழ்த்தல் - ஆழ்த்தல், இகுத்தல், நாலல்  
 தாழ்வு - அகப்பு, அதம், இழிபு, குண்டு, சாய்வு, தஞ்சம், தண்மை, தூங்கல், வட்டம்  
 தாளம் - சுஞ்சம், சுஞ்சனம், கிட்டி  
 தாளம்போடல் - ஒத்தறுத்தல், தட்டல், வட்டித்தல்  
 தாளவொத்து - சதி, சீர்  
 தாளிக்கொடி - மஞ்சிகம், மஞ்சிகை  
 தாள் - கடிகை, சீப்பு, தாழ்ப்பாள்  
 தான்றிறமரம் - கலித்துருமம்

## தி

திசை - அம்பரம், அரிதம், ஆசை, உலகு, ககுபம், காட்டை, கோ, திகை, திக்கு, மாதிரம், வம்பல், விசும்பு  
 திட்டை - திடர், பதுக்கை, பாறை, முரம்பு, மணத்திட்டையின் பெயர் புளிணம்  
 திண்ணியன் - அவணன், சமர்த்தன், திறலோன், பண்ணவன், பொருநன், மள்ளன், மின்னடன், மீளி, வண்டன், வயவன்,

வல்லான், வல்லுநன், வியவன், விறலோன், வீரன்  
 திண்ணை - குறடு திட்டை, மண்ணீடு, வேதி, வேதியை  
 தித்திப்பு - அமுதம், இழுது, இழுமு, இனிமை, சுவாது, சேறு, தீயம், தேக்கு, தேம், மதுகம், மதுரம்  
 திப்பிலி - ஆர்கதி, கலினி, காமன், சிறுமூலம் பிப்பிலி, மாகதி  
 திமிர்தல் - துவர்தல், துளும்பல்  
 தியானம் - கோசம்  
 திரட்சி - அவயல், இராசி, இனம், உண்மை, கணம், கணை, காண்டம், குடந்தம், குப்பை, குவடு, குவிதல், குவை, குழியம், கொம்மை, சேடு, சேர்வு, சோகம், தரளம், துறுமல், தொகுதி, தொழுதி, பந்தம், பிண்டம், பிழம்பு, புஞ்சம், பூகம், மாழை, முடலை, முண்டம், முத்தை, வட்டு, வழி  
 திரிகை - தட்டு, பந்து, வட்டம்  
 திருடர் - கரவடர், கரவர், கள்வர், கையர், சோரர், தேனர், பட்டி, கள், பித்தர், புரையோர்  
 திருடல் - கரத்தல், கவர்தல், வவ்வல், வாருதல்  
 திருமால் - விட்டுணுவின் பெயரைக் காண்க.  
 திருவாதிரைநாள் - ஆதிரை, ஈசனாள், செங்கை, மூதிரை, யாழ்  
 திருவிழா - உற்சவம், சாறு, சேறு, தீர்த்தம், துணங்கறல், முருகு  
 திருவோணநாள் - உலக்கை, ஓணம், சிரவணம், சோனை, நள்ளு, மாயோனாள், முக்கோல் வயிரம்  
 திரை - அலை, அறல், அறை, கல்லோலம், சீகரம், தரங்கம், வாரம்

திரைச்சீலை - அவிடி, எழினி, ஏமம், கஞ்சிகை, கஞ்சுகி, கண்டம், கவழிகை, கழனி, காண்டம், கையடம், படகம், படாம், பாரகம்

திறக்குதல் - அங்காந்திடல்

தினவு - கண்டுதி, சொறி

தினை - ஏனல், அன்றியுங்கருந் தினை இறடி, சுங்கு, கெந்தினை யின் பெயர் கம்பு, கவலை, பைந்தினையின் பெயர் கம்பு, கவலை, ஏனல்

தினைத்தாள் - அருவி, இருவி

தினைப்புனம் - ஏனல், வளாகம்

தினைமா - இடி, நுவணம், நுவணை, பிண்டி.

### தீ

தீ - அக்கினி, அங்காரகன், அங்கி, அயவாகனன், அரி, அழல், அனல், ஆரல், உதகவன், உதாசனன், எரி, எழுநா, ஒளி, கருநெறி, கனலி, கனல், காலவம், காற்றின்சகாயன், சாதவேதா, சிகி, சித்திரபானு, சுகி, சுடர், சூரன், செஞ்சுடர், சேர்ந்தார்க் கொல்லி, ஞெகிழி, தகனன், தபனன், தழல், தனஞ்சயன், தூமகேது, தென் கீழ்த்திசை யோன், தேயு, நெருப்பு, பாவ கன், முளரி, வசு, வன்னி, அன்றியும் ஆறாவுரீத் தீயின் பெயர் உத்தரம், உற்கம், கடை யனல், தீத்திரன், மடங்கல், வடவா முகம், வடவை

தீக்கடைகோல் - அரணி, ஞெலிகோல்

தீத்திரன் - அனற்றிரன், உற்கம்

தீப்பொறி - கங்கம், ஞெகிழி, புலிங்கம், காட்டுத்தீயின் பெயர் தாவம்.

தீமை - அந்தரம், அந்தராயம், அலாபம், இன்னல், இன்னா, ஊறு, கோள், தீ, தீங்கு, தீது- துட்டு, மாயம், முட்டுப்பாடு, வலாபம், விக்கினம்

தீர்தல் - நிவாரணம், நீங்கல், மோக்கம், மோசனம், விடுதல், விமோசனம்

தீர்த்தம் - காண்டம், புட்கரம்

### து

துடுப்பு - கசிதம், முழை, முழி

துடைத்தல் - இகுத்தல், துவட்டல், நீவல்

துணிவு - தெளிவு, தேறல், தேற்றம், அன்றியும் கருமமுடியுந்தணை யும் விடாத்துணிவின் பெயர் ஒர்ப்பு, கடைப்பிடி, குறிக் கோள், தேற்றம்

துண்டம் - கடிகை, கண்டம், துணி

துதித்தல் - எத்தல், துதி, தோத் திரம், ருதி, பரசுதல், பரவல், பழிச்சல், புகழ்தல், போற்றல், மீக்குறல், மெச்சல், வழுத்தல், வாழ்த்தல், வியத்தல்

தும்பை - துரோணம்

துரியோதனன் - அரவக் கொடியோன், காந்தாரி மைந்தன், குருடன் மைந்தன், சுயோதனன், திரிதராட்டிரன் மைந்தன், நந்தியாவட்டத்தாமன், மன்னர் மன்னன், வணங்கா முடியினன்

துரியோதனன் குலத்தோர் - குரு குலத்தார், கௌரவர், பரதர், பாரதர், பௌரவர்

துருத்தி - தோல், அன்றியும் உலைத்துருத்தி அத்திரி, உதி, சிவை, பதித்திரி, பெருந்துருத்தியின் பெயர் சிவிறி, பந்தம்,



மட்டத் துருத்தியின் பெயர்  
பந்து, நீரை வீசுந்துருத்தியின்  
பெயர் சிவிறி, சிறுதாரை  
துரோணாசாரியன் - கும்பசன்,  
பாரத்துவாசி, மெய்நூலன்,  
வின்னூலாளன், வேதக்  
கொடியோன்

துர்க்கை - அந்தரி, அமரி, அம்ப  
ணத்தி, அரியேறி, ஆளியூர்தி,  
எண்டோளி, ஐயை, கலை  
யானத்தி, கலையூர்தி, கன்னி,  
காத்தியாயினி, கார்த்திகை,  
குமரி, கொற்றவை, கொற்றி,  
கொளி, சக்கரபாணி, சக்கரா  
யுதத்தி, சண்டிகை சமரி,  
சயமகள், சுந்தரி, சூலி, தேவி,  
நாரணி, நாராயணி நீலி, பகவதி  
பாலைக்கிழத்தி, மயிடற்செற்  
றாள், மாலிளையாள், மேதிச்  
சென்னிமிதித்தாள், வாள்கைக்  
கொண்டாள் விசயை விந்தை,  
விமலை, வீரச்செல்வி, வீரி

துர்க்கைக் கூத்தின் பெயர் -  
மரக்கால்

துவாராசி - கட்டளை, கோல், சீர்,  
தராசு, துலை, தூக்கு, நிறை,  
வாணிகன்

துவரை - ஆடகம், ஆடகு,  
மூதிரை

துவர்ப்பு - சகாயம், துவரம்

துவளல் - அசைதல், உள்ளல்,  
ஒல்கல், திவளல், நுடங்கல்,  
நுணங்கல்

துளசி - குல்லை, துழாய்வனம்,  
துளவம், துளவு, பிருந்தை

துளைத்தல் - குயிறல், துருவல்,  
தெளிதல், தொள்ளல்

துளையுடைப்பொருள் - குயில்,  
குழல், குழை, கோகுலம், தண்டு,  
தொள்ளை, புழல், புழை

துறவு - சார்பறுத்தல், துறத்தல்,  
நிவிர்த்தி, நீத்தல், நீப்பு, விரத்தி

துன்பம் - அஞர், அரந்தை,  
அரித்தை, அலக்கண், அலந்  
தலை, அலந்தை, அல்ல  
கண்டம், அல்லல், இடர்,  
இடுக்கண், இடும்பை, இட்  
டளம், இரக்கம், இன்னல்,  
இன்னா, உறுகண், உறுவல்,  
எவ்வம் ஏதம், கம்பலை,  
கலக்கம், கவலை, கவ்வை,  
கிலேசம், கேதம், கைதவம்,  
கையாறு, கோட்டாலை,  
சிந்தை, சிலுகு, சிறுகு, சிறுமை,  
சூர், செல்லல், தாபம், துக்கம்,  
துயர், தூரால், தூரிசு, தூரிதம்,  
துணி, தொய்யல், நடலை, நொ,  
நோய், படர், பரிவு, பழங்கண்,  
பணி, பாசறை, பிணி, பீடை,  
பீழை, புன்கண், பைதல்,  
பையுள், மம்மர், மிகை,  
யாதனை, வாதை, விழுமம்,  
வீரை, வெய்துறல், வெறுப்பு,  
வேதனை

## தூ

தூக்கங்கள் - அறை, உத்தி, சல்லி,  
துணி, தூக்கு, தொங்கல்,  
மதலிகை

தூக்கணங்குருவி - சிதகன், சிந்தன்,  
தூக்கு, தூதுணம்

தூண் - சுந்து, கம்பம், கால்,  
தம்பம், தாணு, தூணம், நிலை  
பேறு, மதலை

தூண்டில் - கோல், படிசம்,  
வெளிசம்

தூதர் - ஒத்தபண்புரைப்போர்,  
வழியுரைப்போர், வித்தகர்,  
வினையுரைப்போர்

தூபக்கால் - இந்தளம், தடவு,  
தூபமுட்டி

தூரம் - சேண், சேய், சேய்மை, நீளம், அன்றியுங் கூப்பிடு தூரத்தின் பெயர் எல்லை, குரோசம், பறவையளவு தூரத்தின் பெயர் கிரவுஞ்சம்  
 தூர்த்தர் - இளங்கழியர், காமுகர், நாகரீகர், படிற்றர், பரத்தர், பல்லவர், விடர்  
 தூறு - குன்மம், பஞ்சி, விடபம்  
 தூறுதல் - கோள்  
 தூற்றல் - பழிகூறல், புறங்கூறல், அன்றியுஞ் சிலரறிந்த பழி தூற்றலின் பெயர் அம்பல், பலரறிந்த தூற்றலின் பெயர் அலர், வெறும் புறங்கூறலின் பெயர் குச்சம், குறளை, கொடுவாள், கொண்டியம், தொடுப்பு, பிசினம்

தெ

தெங்கு - இலாங்கலி, ஏடகம், கேளி, தாழை, தென், நாரி கேளம், நாளி கேளம்  
 தெப்பம் - அம்பி, உடுபம், கோலம், தொள்ளம், பகடு, படுவை, பட்டி, புணை, மிதவை, யாதனம், வள்ளம்  
 தெய்வப்பெண் - அணங்கு, சூர்  
 தெய்வம் - அணங்கு, கடவுள், சூர், தெய்வதம், தே, புத்தேளிர்  
 தெரிதல் - ஆய்தல், தெள்ளுதல், தேர்தல்  
 தெரு - ஆவணம், கோசம், ஞெள்ளல், நியமம், மறுகு, மார்க்கம், வீதி, அன்றியு நெடுந்தெருவின் பெயர் நியமம், மன்றம், மார்க்கம், குறுந்தெருவின் பெயர் மறுகு, முடுக்குத் தெருவின் பெயர் கோணம்

தெருப்பல் கூடுமிடம் - கவலை, சந்தி, முத்தெருக் கூடுமிடத்தின் பெயர் அந்தி, முச்சந்தி, நாற்றெருக் கூடுமிடத்தின் பெயர் கோடகம், சதுக்கம், சந்து, சிருங்காடகம், நாற்சந்தி, வரிசந்தி  
 தெளிவு - உணர்வு, துணிவு, தெருள், தொள்ளுதல், தேர்ச்சி, நனவு, பிரசன்னம், மானவு  
 தெற்கு - அவாசி, சிவேதை, தக்கணம், தென், யாமம், யாமியம், யாமினியம்  
 தென்றற்காற்று - சிறுகால், தென்றி, மலையக்கால், வசந்தன்.

தே

தேக்கமரம் - குமிதிகம், சாகம், சாதி  
 தேசாந்திரி - தேசிகள்  
 தேடல் - கூடல், கையார்க்கொளல், துருவல், தொடர்தல், நாடல், நேடல்  
 தேமல் - உத்தி, சுணங்கு, திகை, திதலை, திதனி, துத்தி, நுணங்கு பொறி, வசந்திகை, வரி  
 தேய்த்தல் - அரக்கல், அரைத்தல், உரைத்தல்  
 தேருருளை - ஆழி, உந்தி, உருவி, உருள், கால், சக்கரம், சில்லி, திகிரி, நேமி, பரிதி  
 தேரை - பிலவங்கம்  
 தேர் - அரி, இயந்திரம், இரதம், எந்திரம், கவரி, குயவு, கூவிரம், கூவிரி, கொடிஞ்சி, சயந்தனம், திகிரி, விமானம், வையம், இதனடுவின் பெயர் தட்டு, நாப்பண், இதன் பரப்பின் பெயர் பார், இதன் மரச்

சுற்றின் பெயர் கிடுகு இதனுட்  
செறிந்த சுதிரின் பெயர் ஆர்,  
இதன் மொட்டு கூம்பு கூவிரம்,  
கொடிஞ்சி, இதன் முட்டி  
பிரம்பு

தேர்க்கொடி - இடக்கியம்,  
கூவிரம், சத்தி, சருத்தி, சிதவல்,  
சீதாரம், துணி

தேர்ப்பாகன் - சாரதி, சூதன்,  
வலவன்

தேவப்பசு - கபிலை, தேனு

தேவமாதர் - அரம்பையர், அர  
மகளிர், அமரர்மாதர்

தேவருணவு - அமிழ்தம், அவி,  
சரு, பவி

தேவர் - அண்டர், அதிதிமைந்தர்,  
அதீதர், அமரர், அமுதர்,  
அய்யர், ஆதித்தர், இமையவர்,  
இலேகர், உம்பர், உயர் நிலத்  
தோர், கடவுளர், கூடர்மொளவி  
யர், சுரர், சுவர்க்கத்தோர்,  
தானவர் பகைவர், பட்டா  
ரகர், பண்ணவர், புங்கவர்,  
புத்தேளிர், புலவர், மேலோர்,  
வரர், வானோர், விண்ணவர்,  
விபுதர்

தேவர்கோவில் - ஆலயம், சுற்கி,  
கோட்டம், சினகரம், சேதிமம்,  
தளி, தேவகுலம், தேவநகர்,  
நிகேதனம், நியமம், நிலயம்,  
பள்ளி, பாழி, பீடரம், மந்திரம்,  
வானவருறையுள், விமானம்

தேவலோகம் - அமரர்கற்பம்,  
அலுப்புசும், ஆனாலகு  
உம்பருலகம், உயர்நிலை,  
உவணை, சுற்பம், கோ,  
சுரரிடம், சுவர்க்கம், சுவவு,  
தானம், துறக்கம், நாகம்,  
பதவி, பவனம், புத்தேணாடு,  
பொன்னாடு, மேலுலகம்,  
வானுலகம், விசும்பு, விண்  
னுலகு, விமானம், வியனுலகு

தேவேந்திரன் - அமராவதியோன்,  
அயிராவதப் பாகன், அரி,  
ஆகண்டலன், ஆயிரங்கண்  
ணன், இந்திரன், இமையவர்  
வேந்தன், கரியவன், காண்டா  
வனன், காரி, கோபதி, கௌசி  
கன், சக்கிரி, சக்கிரந்தனன்,  
சசிமணாளன், சதக்கிருதன்,  
சதமகன், சுரேசன், சுரேந்தி  
ரன், சுனாசிரன், துச்சவனன்,  
நாகநாதன், நான்மருப்பியானை  
யூர்தி, பல சூதனன், பலாரி,  
பாகசாசனன், புரந்தரன், புரு  
கூதன், புரோகிதன், புலவன்,  
புனிதன், பொன்னகர்க்கிறை  
வன், போகி, மகவான், மருத  
நிலத்திறைவன், மருத்துவன்,  
மால், மேகவாகனன், வச்சிர  
யாணி, வலாரி, வாசவன்,  
வானோர் கோமான், விண்  
முழுதாளி, வெள்ளைவாரணன்,  
வேந்தன், வேள்விவேந்தன்

தேவேந்திரன் மனைவி - சசி,  
புலோமசை, மகன்பெயர்  
சயந்தன், சூதிரையின் பெயர்  
உச்சைச்சிரவம், யானையின்  
பெயர் அயிராவதம், நகரின்  
பெயர் அமராவதி, மாளிகை  
யின் பெயர் வசுந்தம், மண்டபத்  
தின் பெயர் சுதன்மம், நந்தந  
வனத்தின் பெயர் கற்பகச்  
சோலை, கொடியின் பெயர்  
இடி, ஆயுதத்தின் பெயர்  
குலிசம், சதகோடி, சம்பம்,  
வச்சிரம், வயிரப்படை

தேள் - துட்டன், தெறுக்கால்,  
நளி, பறப்பன், விருச்சிகம்

தேற்றாமரம் - இல்லம், கதவி,  
சில்லம், தேறு

தேனீ - அலரி, சரகம், பிரசம்

தேன் - பிரசம், மகரந்தம், மது

தேன்கூடு - இறால், கோற்றேன்,  
பிரசம்

### தை

தைத்தல் - அத்து, துன்னம்,  
பொல்லம்

தைமாதம் - தைடம், பௌடம்

தையற்காரர் - துன்னர், பொல்லர்

### தொ

தொடுதல் - ஊறு, திவளல்,  
தீண்டல், துவளல், பரிசம்,  
பரிசனம்

தொடை - ஊரு, கவான், குரங்கு,  
சோகம், வாமம்

தொழில் - கருமம், கன்மம்,  
செயல், பணி, விதி, வினை

தொழிற்செய்வோர் - கம்மியர்,  
தொழுவர்

தொழுமரம் - தொழு

தொழுவம் - தொழும்

### தோ

தோசை - அடை, இலட்டுகம்,  
மோதகம்

தோடு - தாடங்கம்

தோண்டல் - அகழ்தல், குறல்,  
குன்றல், தொடுதல், தொட்டல்,  
நோண்டல்

தோரணம் - மகரிகை

தோல் - அதன், உரி, உரிவை,  
ஒலியல், கிருத்திமம், சருமம்,  
துவக்கு, தொக்கு, பச்சை,  
புரணி, புனிறு, போர்வை,  
வடசும்

தோல்வி - அஞ்சல், ஓட்டம்,  
தொலைவு, தோல்வு, தோற்றல்,  
நிலையழிவு, பின்னிடல்

தோல்வினைஞர் - குயிலுவர்,  
மேதை, பறம்பர்

தோழன் - எலுவன், காதலன்,  
கேளன், சகாயன், சிலதன்,  
சேடன், துணைவன், நண்பன்,  
பாங்கள்

தோழன் முன்னிலை - ஏடா

தோழி - அன்னை, இகுளை,  
இணங்கி, காதலி, சகி, சிலதி,  
சேடி, துணைவி, பாங்கி

தோழி முன்னிலை - ஏடி, ஏலா

தோளணி - அங்கதம், கண்டிகை,  
கிம்புரி, கேழரம், வாசுவலையம்

தோள் - புயம், மொய்ப்பு, வாசு

தோள்மேல் - எருத்தம், சுவல்,  
செகில், நிகலம், பிடர்

தோற்கருவி - பணி

தோற்கருவி மாக்கள் - இயவர்,  
குணுங்கர்

தோற்பாய் - சருமம்

தோற்றுவித்தலின் பெயர் -  
உண்டாக்கலைக் காண்க.

தோன்றல் - உருத்தல், தோற்றல்,  
நாறுதல், மலர்தல், வெளிப்  
படல்

### ந

நகம் - உகிர், சரோருகம், புனர்ப்  
பவம்

நகரப்பதியோர் - சதுரர், நாகரீகர்

நஞ்சு - ஆலகாலம், ஆலம், கடு,

கரம், கரளம், காரி, காளம்,

சிங்கி, நீலம், அன்றியும்

விடத்தைக் காண்க.

நடத்தலின் பெயரும் வகுப்பும் -

இகைத்தல், இயங்கல், இல்லல்,

இவர்தல், இறத்தல், ஏகல்,

ஒதுங்கல், கடத்தல், கழிதல்,

செல்லல், சேறல், தணத்தல்,

திரிதல், தீர்தல், நீங்கல்,

படர்தல், பிரிதல், பெயர்தல், போதல், மீளல், வயங்கல், வருதல், வழங்கல், விடுதல்  
 நடு - அகடு, அணவு, இடை, உந்தி, ஒத்தல், கூழை, சமன், செப்பம், நள்ளு, நனந்தலை, நா, நாப்பண், பகல், பிரமம், மத்திமம், மத்தியம், மையம்  
 நடுக்கம் - அதிர்ப்பு, உலைவு, கம்பம், கம்பலை, கம்பிதம், தளம்பல், நடலை, பனி, பனித்தல், பனிப்பு, பிறழ்தல், பொதிர்ப்பு, விதலை, விதிர்ப்பு, வெதிர்ப்பு  
 நடை - ஒழுக்கம், கதி, சாரம், அன்றியு மாறா நடையின் பெயர் சதாகதி  
 நடையுளது - சரம், நடையிலது அசரம்; இரண்டும் சராசரம் என்னப்படும்.  
 நட்பின் பெயர் - சினேகத்தைக் காண்க.  
 நண்டு - அண்டசம், கவைத்தாள், கள்வன், சுற்கடகம், குளிர், குளிர்ம, ஞண்டு, நளிர், நள்ளி, மதி, இதனாண் அலவன்  
 நத்தை - கருநந்து, கூன், சுரிமுகம், நத்தம், நந்து, நாகு  
 நந்தியாவட்டம் - நந்தியா வர்த்தம், வலம்புரி  
 நமனாயுதம் - கனிச்சி, தண்டு, பாசம், அவன் வாகனம் எருமைக்கடா  
 நமன் - அந்தகன், அரி, இயமன், எருமையுர்தி, காலன், கால், கூற்றன், சண்டன், சமன், செளரி, செங்கோற்கடவுள், ஞமன், தருமன், தென்றிசைக் கோன், நடுவன், பாசகரன், பானு மைந்தன், மடங்கல், மறம், மறலி, மறல்

நரகத்திற்கொல்லாது வருத்து நோய் - யாதனை  
 நரகம் - அந்தகாரம், அழல், அளறு; அள்ளல், ஆர்வம், இருணிலம், இருள், ஊழல், கீழுலகம், கும்பி, சுவப்பிரம், செந்து, திமிரம், தீ, துவாந்தம், நராலை, நிரயம், பவர்க்கம், பாதாளம், புலவு, பூதி, வீழ்கதி  
 நரம்பு - எசம், கன்னம், சங்கன்னம், சிரை, தாது, நாடி, மேதை  
 நரம்புக்கருவிக்குரியோர் - குயிலுவர்  
 நரி - இகலன், உள்ளன், ஒண்டன், குரோட்டம், கோணாய், கோமாயு, சம்பு, சிருகாலன், சிவை, சரி, பூரி மாயு, இதனாண் ஓரி, இதன் பெண் பாட்டி, இதன் பிள்ளை குட்டி, குரளை, பறழ், அன்றியுங் கிழநரியின் பெயர் ஓரி, செந்து  
 நரை - சரை, பலிதம்  
 நறுவிலிமரம் - அலி, செலு, வலி, வெறிளு  
 நன்மை - அணி, அவனி, அனு, உத்தமம், உறுதி, ஒன்மை, கடவுள், சிவம், சீர், சுகம், சுபம், சேடு, நயம், நயன், நலம், நறுமை, நன்கு, நன்றி, நன்று, நன்னர், படு, மாசறல், யாணர், வண்ணம், விழுப்பம், விழுமம்

**நா**

நா - சிக்குவை, தாரம், தாரை, தாலம், தாலு  
 நாகணவாய்ப்புள் - குரகம், சாரிகை, பூவை  
 நாகப்பாம்பு - மூர்க்கம்  
 நாகப்பூச்சி - நாங்கூழ், பூநாகம்

நாகரவண்டு - நொள்ளை  
 நாகலோகம் - பவனம்  
 நாடகசாலை - அரங்கம், அவிநய  
 சாலை  
 நாடகசாலைக்கணிகை - கூத்தி,  
 நடிக, நிருத்தமாது, மாதவி  
 நாடகர் - அவிநயர், கண்ணுளர்,  
 காக்கோடியர், கூத்தர், கோடி  
 யர், நடர், நாடகியர், நிருத்தர்,  
 புலவர், பொருநர், வயிரியர்,  
 அன்றியுந் தேவர்க்காடுவள்  
 சாலினி  
 நாடா - நூனாழி  
 நாடு - அகலுள், அரசு, அழுவம்,  
 உலகு, உறையுள், ஏணி,  
 கோட்டம், சனபதம், சும்மை,  
 தண்டம், தண்ணடை, தேயம்,  
 படப்பை, பாடி, பாண்டில்,  
 பைதிரம், பொழில், மண்டிலம்  
 நாணல் - காசை, சரம், சரவணம்  
 நாணி - ஆயம், குணம், சிஞ்சினி,  
 தொடை, நரம்பு, நாரி, பூட்டு,  
 பூரி, வடம்  
 நாணுதலின் பெயர் -  
 வெட்கத்தைக் காண்க.  
 நாயுருவி - கரமஞ்சரி  
 நாய் - அக்கன், அசுழம், அற்பம்,  
 எகினம், எகின், குக்கன், கூரன்,  
 சாரமேயன், சணங்கன், சுவா,  
 சனகன், சூரன், சூமலி, சூளரி,  
 துத்தம், பாசி, புரோகதி,  
 மண்டலி, முடுவல், அன்றியும்  
 பெண்ணாயின் பெயர் பாட்டி,  
 பிணா, பிணை, முடுவல், இதன்  
 பிள்ளை குட்டி, குரளை, பறழ்  
 நாரத்தை - நரந்தம், நாரங்கம்,  
 நாரம்  
 நாரை - குருகு, கொய்யடி, நரை,  
 வண்டானம், அன்றியுங் கரு  
 நாரையின் பெயர் சிகரி,  
 வெண்ணாரையின் பெயர்

சாரசம், முந்து, பெருநாரை  
 யின் பெயர் பிதா, போதா  
 நாவல் - ஆருகதம், சம்பு, நேரோ  
 டம், அன்றியுங் குழி நாவலின்  
 பெயர் சாதேவம்  
 நாவிதன் - ஆசிதையன், ஏனாதி,  
 மங்கலி, மஞ்சிகன், மயிர்  
 வினையாளன், மாகதீர்ப்போன்  
 நாழி - குஞ்சம், படி  
 நாழிகை - இருத்தை, கடிக்கை,  
 கன்னம், நாழி, பதம், விகலை  
 நாழிகைவட்டில் - கன்னல்,  
 கிண்ணம்  
 நாள் - அல்கல், அளவை, ஆனி  
 யம், எல், எல்லை, எல்லை,  
 திவசம், திவா, தினம், பகல்,  
 வாசரம், வைகல், இதன்  
 பாதி அரைநாள், அர்த்தநாள்,  
 பானாள்  
 நான்கு - சது

நி

நிகழ்காலம் - பவுடியம், வேலை  
 நிச்சயம் - சாசுவதம், தீர்க்கம்,  
 தேற்றம், நிகண்டு, நிதானம்,  
 நியமம், மன்றம்  
 நிணம் - இழுது, கொழுப்பு, நெய்,  
 மேதை, வழக்கு, வழும்பு,  
 விளர்  
 நிதம்பம் - கடிதம்  
 நித்திரை - அனந்தர், அனந்தல்,  
 உறக்கம், கண்படை, கனா,  
 சயனம், துயில், பள்ளி, அன்றி  
 யும் நிரம்பாத் தூக்கம் தூங்கல்  
 நித்திரைசெய்யல் - உறங்கல்,  
 கண்படல், துஞ்சல், பள்ளி,  
 வீங்கல்  
 நித்திரையொழிந்துவிடல் -  
 சாகரம்

நிந்தையின் பெயர் - இசுழ்ச்சியைக் காண்க.  
 நிமித்தம் - சகுனம், சோதிடம், வாய்ப்புள், விரிச்சி  
 நிமித்தம்பார்ப்பவள் - சகுனி  
 நிருவாணி - திகம்பரன், நக்கன்  
 நிலப்பிளப்பு - கமரைக்காண்க.  
 நிலாமுகிப்புள் - அஃபோதகம், சகோரம், சாரம், பேராந்தை  
 நிலை - ஆதாரம், ஏண், ததல், தம்பம், தாணு, தாபரம், திதி, திரம், நிற்றல், மன்னல்  
 நிலை நீங்காமை - ஆரூபம், ஆனாமை, தண்டாமை  
 நிலைபெறுதல் - அற்கல், தாணு, திதி, துஞ்சல், நிலைத்தல், மன்னல்  
 நிலையின்மை - அற்காமை, வம்பு  
 நிலையுடைமை - ஏண்  
 நிறம் - அரி, இராகம், உரு, எழில், கரு, கறை, குணம், குழு, கெழுமை, கேழ், கொழுமை, சந்தம், சாயல், சாயை, பயப்பு, புகர், பை, மாமை, மேனி, வண்ணம், வருணம்  
 நிறுத்தல் - தூக்கல்  
 நிறுத்துதல் - தோன்றல்  
 நிறை - கட்டளை, துலாம், துலை, தூக்கு, பாரம்  
 நிறைகல் - கட்டளைக்கல்  
 நிறைதல் - ஆர்தல், கழுமல், கிளர்தல், கிளைத்தல், கெழுமல், கெழுவுதல், ததும்பல், திளைத்தல், துவன்றல், துற்றல், தெகுளம், தெவிளல், தெவிட்டல், தேக்கல், தேங்கல், நிரம்பல், பிறங்குதல், புட்கலம், பெருகுதல், மலர்தல், மலிதல், மல்கல்  
 நிறைவு - கமம், சனை, நிதி, செறிவு  
 நிரப்பு, பிரகாசியம், புட்டம்  
 பூணம்

நிறைவேறல் - சபலம்  
 நினைத்தல் - உணர்தல், உள்கல், உள்குதல், உன்னல், ஊழ்த்தல், சிந்தித்தல், தெவிட்டல், படர்தல், முன்னல், வலித்தல்  
 நினைவின் பெயர் - கருத்தைக் காண்க.

நீ

நீங்கல் - அகலல், உணர்தல், ஒருவுதல், தணத்தல், வரைதல், வல்லி, விலகல்  
 நீதி - கடம், செங்கோல், தருமம், நடு, நயம், நியாயம், நீதம், நெறி, மரியாதம்  
 நீரோட்டம் - கோலம்  
 நீர் - அப்பு, அமுதம், அம், அம்பணம், அம்பு, அம்புதம், அயம், அவர், அளகம், அறல், ஆருவம், ஆலம், உதகம், கஞ்சம், கமலம், கம், கயம், கவந்தம், கனரசம், கனவிரதம், காண்டம், கார், கீலாலம், குசம், கோ, சம்பரம், சலம், சலிலம், சிந்து, சீதம், சீவனம், சீவனீயம், தீர்த்தம், தோணி, தோயம், நாரம், நீரம், பயசு, பயம், பாணி, பானீயம், பிசிதம், புட்கரம், புவனம், புனல், மழை, மாரி, மை, வயம், வருணம், வனம், வாயம், வாரி, வார், அன்றியுந் தெளிந்த நீர் சந்சலம், தெண்ணீர், கலங்கனீரின் பெயர் ஆவிலம், கலுடம், கலுழி, விலங்கல்  
 நீர்க்காக்கை - அர்க்கம், காண்டம், காரண்டவம்  
 நீர்க்குளிரி - கல்லகாரம்  
 நீர்க்குளம் - இடங்கர், வட்டம்  
 நீர்ச்சுண்டி - சுசு

நீர்ச்சுழி - உந்தி, சுரியல்  
 நீர்நாய் - எகினம், எகின்  
 நீர்முள்ளி - முண்டகம்  
 நீர்வஞ்சி - பிசின், வானீரம்  
 நீர்வாழ் பறவைப்பொது - உற்கு  
 ரோசம், உன்னம், சின்னரம்,  
 குரகம்  
 நீளம் - ஆயதம், ஆயம், உறை,  
 கொடி, சேண், சேய்மை,  
 தீர்க்கம், தீர்தல், நீக்கம், நெடில்,  
 நெடுமை, நெட்டை, நேர்,  
 நேர்பாடு, நேர்பு, வரி, வார்  
 நீளுதல் - ஒழுகல், ஓடல், நீக்கல்,  
 நேர்தல், போதல், வடிதல்,  
 வார்தல்

## நு

நுண்மை - அணு, அயிர், ஆய்தல்,  
 இம்மி, ஐ, கூர்மை, சாய்தல்,  
 நிவறல், நிழற்றல், நுட்பம்,  
 நுணங்கல், நுணங்கு, நுணுக்  
 கம், நுணுக்கல், நுணுங்கு,  
 நுவணை, நுழை, நுனி, நூழை,  
 நேர்மை, நொசி, நொய்தல்,  
 முளரி, முள்  
 நுதலணி - இலம்பகம், சுட்டி,  
 சூட்டு, புல்லகம்  
 நுதல் - அலிகம், அளிகம், இல  
 லாடம், குளம், சங்கம், பாலம்,  
 மத்தகம், முண்டகம்  
 நுதன்மேலணி - உத்தி, திருவுறுப்பு  
 நுரை - பேவு, பேனம்  
 நுனி - நுதி, நுனை

## நூ

நூல் - இலக்கண முதலாகிய  
 நூல்கள்

நூறுபலம் - நிறை, படி  
 நூற்கிற நூல் - இழை, சூத்திரம்,  
 தந்து, தொடர், நுவணம்,  
 நுவணை, பனுவல், பிசின்  
 நூற்கும் பஞ்சிற்றொடர் நுனி -  
 துய்  
 நூற்பா - அகவல், சூத்திரம்  
 நூற்றார் - நோழிகை

## நெ

நெட்டி - சடைச்சி  
 நெய் - அவி, ஆகாரம், ஆச்சியம்,  
 இழுது, கிருதம், துப்பகம்,  
 துப்பு, நேயம், அன்றியும்  
 வெண்ணெயின் பெயர் ஐயங்க  
 வீனம், நவந்தம், நுரை  
 நெய்த நிலத்தலைவன் - கடற்  
 சேர்ப்பன், கொண்கன், சேர்ப்  
 பன், துரைவன், புலம்பன்,  
 மெல்லன்  
 நெய்தநிலத்தியாழ் - விளரி  
 நெய்தநிலத்திராகம் - செவ்வழி  
 நெய்தநிலத்தூர் - பட்டினம்,  
 பாக்கம்  
 நெய்தநிலப்பறை - கோட்பறை,  
 சாப்பறை, மீன்  
 நெய்தநிலப்பெண் - கடற்பிணா,  
 நுளைச்சி, பரத்தி,  
 நெய்தநிலமக்கள் - கடலர், கழியர்,  
 சலவர், திமிலர், நுளையர்,  
 பரதர், பரதவர், வலையர்  
 நெய்தநிலம் - கடற்சார்பு,  
 சம்பபால்  
 நெய்த்துடுப்பு - சுருக்கு, சுருவை,  
 தடுவை  
 நெய்வார் - காருகர், தந்துவர்,  
 பொருந்தர், வேதகாரர்  
 நெரித்தல் - அவைத்தல், சூத்தல்,  
 செறித்தல், தெறுத்தல்



நெருக்கம் - அடர்பு, அரி, அளம், அள், இடங்கழிமை, உறுப்பு, ஐமை, ஒதி, கனை, சடிலம், சாந்திரம், செறிவு, சேத்து, தகடு, தற்று, நளி, நனி, நிபிடம், நிரந்தம், நிரந்தரம், பிறப்பு, வள், விறப்பு

நெருங்கல் - அடர்தல், அள்ளுதல், களுறல், சுழறல், கிளைத்தல், குயிறல், செறிதல், தைத்தல், தினுங்கல், துதைத்தல், துவன்றல், துறுமல், துறுவல், துன்றல், துன்னல், பம்பல், பன்னல், பிணங்கல், புளித்தல், பொதுளல், மிடைதல், மிண்டுதல், மீதார்தல், மொய்த்தல், வெறிதல், இவற்றுள் வெளிப்படாது நெருங்கி நின்றலின் பெயர் ததைதல், துதைதல், மிடைதல் நெருப்பு - தீயின் பெயரைக் காண்க.

நெல் - சாலி, வரி, விரீகி, அன்றியும் நன்னெல்லின் பெயர் செஞ்சாலி செந்நெல், சொல், தோரை நெல்லின் பெயர் இயவை, மலை நெல்லின் பெயர்; ஐவனம், தூற்றா நெல்லின் பெயர் பொங்குழி, பொலி, மூவருட நெல்லின் பெயர் அசம்

நெல்லி மரம் - ஆமலகம்  
நெல்லின் கதிர் - ஏனல், குரல், சொல்

நெல்லின் போர் - சும்மை  
நெல்லின் மணி - அலகு  
நெற்றிக்குறி - புண்டரம்  
நெற்றிச்சுட்டி - சுடிகை  
நெற்றித் திலகம் - சிந்தூரம், திலகம், பொட்டு

நெற்றிப்பட்டம் - ஓடை

நொ

நொடி - பிதிர்  
நொய் - நொறுங்கு  
நொய்மை - இலகு, இலேசம், நொவ்வு

நோ

நோயுற்றொழிந்தோன் - உல்லாபன்  
நோய் - அணங்கு, அருப்பம், அவலம், அழுங்கல், ஆமயம், உரோகம், உறுகண், காண்டகம், குத்து, குந்தம், சிதலை, சிறுமை, சூர், துனி, நடுங்கல், நிழல், நீழல், படர், பிணி, புன்கண், பைங்கூழ், பையுள், மடங்கல், மடி, மாரி, முடங்கல், முடங்கு, வாதை, வியாதி, வேதனை, அன்றியுந் திராத நோயின் பெயர் எவ்வம்

ப

பகல் - எல், திவா  
பகை - அரி, ஆரலம், இகல், இரிபு, உறழ்வு, ஊழ், தாவு, துப்பு, தூ, தூணம், தெவ், படர், படி, மறல், மற்றொல், மாற்றம், முரண், முனை, வீரோதம்

பகைவர் - அகிதர், அடையலர், அண்டர், அமரார், அமித்திரர், அரிகள், இகலோர், இரிஞர், இன்னார், உள்ளார், ஏண்ணலர், எதிர்ந்தோர், ஒட்டார், ஒல்லார், ஒண்ணார், கருதலர், கூடார், கொள்ளார், சார்பி

லார், சினவர், செறுநர், செற்றார், சேயார், சேரலர், சேரார், தரியலர், திருந்தலர், துன்னார், தெவ்வர், தெறுநர், நண்ணார், நள்ளார், நேரலர், தோனார், பரர், பறசர், பற்றார், புல்லார், பொருந்தலர், மருவலர், மன்னார், மாணார், மாற்றலர், முனைந்தோர், மேவலர், வட்கார், விட்டார், வேண்டார்

பகைவர்நாடழித்தல் - கொற்றவள்ளை

பக்கம் - இடை, சிறை, ஞாங்கர், பாங்கர், பாங்கு பாரிசம், பால், புடை, புறம், மருங்கு, மாடு

பக்கவாதம் - ஓரம், வாரம்

பங்கு - கந்தம், கூறு கூறுபாடு, திறம், பாகம், பாகு, பாத்தி, பாத்து, பால், வாரம்

பங்குசெய்யல் - காதுதல், பகிர்தல், பகுத்தல், பாகிடுதல், வகிர்தல்

பங்குனிமாதம் - பால்குநம், பாற்குநிகம்

பசலை - பீர்

பரிசி - பாய்விரி

பசு - ஆ, கபிலை, குரம், குரால், கூலம், கோமளம், சுரபி, சுரை, தேனு, அன்றியும் நற்பசு பத்திரை, குணமில்லாப் பசுவின் பெயர் சுதை, கன்றுத்தாய்ப் பசுவின் பெயர் வற்சலம், ஓர்ற்றுப் பசுவின் பெயர் கிட்டி, கிருட்டி, மலட்டுப்பசுவின் பெயர் வற்சை

பசுக்கூட்டம் - சுதம்பம், சுதுப்பு, காலி, காலேயம், கோட்டம், தொறு, நிரை

பசுக்கொட்டில் - ஆனிலை, கோட்டம், தொழு, படப்பை

பசுவிற்கும் காளைக்கும்பொது - ஆ ஆன், குடஞ்சுட்டு, கோ, நிரை, பசு, பெற்றம்

பசுவின் கன்று - கோதனம், தன்னம், வசு, வற்சம், அன்றியுமிளங்கன்றின் பெயர் கொற்றி

பசுவின்மடி - ஆயினம், செருத்தல்

பசுவின்முலை - சுரை

பச்சிலை - தமாலம், பசும்பிடி

பச்சை - அரி, அரிதம், அரிது, சாமம், சாமளம், பசுமை, பலாசு, பாசு, பை, பைமை, மரகதம்

பச்சோந்தி - காமருபி, கோம்பி

பஞ்சலோகப்பொது - சீருள், பொன்

பஞ்சு - துலவம், தூலம்

படி - ஆரோகணம், சோபானம்

படிக்கம் - படியகம்

படித்தல் - ஓதல், கற்றல், செழுமல், நவிலல், பயிலல்

படிப்பித்தல் - ஒதுவித்தல், கற்பித்தல், பயிற்றுதல்

படை - அதிகம், அனீகம், ககனம், கவனம், சேனை, ஞாட்பு, தண்டம், தண்டு, தந்திரம், தளம், தார், தானை, பகுதி, பதாகினி, பதாகி, பலம், பாடி, யுகம், வாகினி, வானி

படைத்தலைவன் - சேநாபதி, பொருநன்

படைத்தொகை - தேரொன்று களிற்றொன்று பரிமுன்று காலாளைந்துகொண்டது பத்தி, பத்தி மும்மடி கொண்டது சேனா முகம், சேனா முக மும்மடி கொண்டது குலுமம், குலும மும்மடி கொண்டது கணம், கண மும்மடி கொண்டது வாகினி, வாகினி மும்மடி கொண்டது பிரதனை, பிரதனை மும்மடி கொண்டது சமு, சமு மும்மடி கொண்டது அனீகம், அனீகம் பத்து கொண்டது அக்கு

ரோணி, ஆகையினாலக்  
குரோணியென்பது தேர்  
21870, களிற்று 21870, குதிரை  
65610, காலாள் 109350, ஆக  
218700

படைவகுப்பு - அணி, ஆக்கம்,  
உண்டை, ஒட்டு, கூழை, கை,  
தார், தூசி, நிரை, நெற்றி, யூகம்,  
இவற்றுட்படை முன்னணியின்  
பெயர் ஆக்கம், கொடிப்  
படை, தார், தூசி, நிரை,  
படைப்பின்னணியின் பெயர்  
கூழை  
படைவீரர் - அபயர், ஏறுழுவர்,  
கலவர், கலியர், கூலியர், குரர்,  
செருநர், தறுகண்ணாளர்,  
படர், பொருநர், மள்ளர்,  
மறவர், மானவர், வயவர்,  
வாளுழவர், விருதர், வில்லேருழ  
வர், வீரர்  
பட்டை - அடைகல், அடை  
குறடு  
பண்டாரம் - கோசம், தண்டம்  
பதக்கம் - ஆரம், கண்டிகை,  
மதாணி  
பதக்கு - துரோணம்  
பதர் - பதடி  
பதனழிவு - ஊழ்த்தல், சுன்றுதல்,  
சிதம்பு, சிதலம், சிதிலம்,  
சீத்தை, சீரணம், செடி  
பதித்தல் - சுசிதம், குயிற்றல்  
பதுங்கல் - ஒடுங்கல், ஒதுங்கல்,  
பாந்தல்  
பதுமராகம் - கௌத்துவம்  
பத்து - தகம், தசம்  
பந்தல் - சாவணம், பந்தர்,  
அன்றியுந் தண்ணீர்ப்  
பந்தலின் பெயர் பிரபம்,  
பிரபா  
பந்து - சுந்துகம்  
பயங்கரம் - தாருணம், பைரவம்,  
வீமம், வெருவந்தம்

பயறு - முதிரை, முற்கம்  
பயனின்மை - அல்லவை, அவம்,  
கொன், வறிது, விடலம், விருதா,  
வீண்  
பயிர் - கூழ், பசும்புல், பைங்கூழ்,  
இதன் சுதிரின் பெயர் ஏனல்,  
குரல், இளங்கதிரின் பெயர்,  
இளஞ்சூல், பீட்டை, பீள்  
பரடு - காலடி  
பரணிநாள் - அடுப்பு, காடு,  
கிழவன், சோறு, தருமநாள்,  
தாசி, தாழி, பகலவன், பாகு  
பூதம், போதம், முக்கூட்டு  
பரண் - இடணம், கழுது, படகம்,  
பணவை  
பரத்தல் - அழுவம், ஊர்தல்,  
ஞெமிர்தல், பப்பு, பரப்பு,  
பரவை, பாய்தல், பாரித்தல்,  
விரியல்  
பரவு - படர்ச்சி, படலை, பம்பல்  
பரிசையின் பெயர் - கேடகத்தைக்  
காண்க  
பரிந்துகொண்டாடல் - குலாவல்,  
பாராட்டல், மெச்சல்  
பரிவாரம் - ப்ரியாளம்  
பருக்கைக்கல் - அரி, காழ், பரல்  
பருத்தி - காற்பாசம், பரி, பன்னல்  
பருந்து - உவணம், கங்கம், சேனம்,  
பாரசிகை, பாறு  
பருமை - காத்திரம், தடிப்பு,  
பணம், பணை, பருஉ, பீனம்  
பருவம் - ஆனியம், இருது, ததி  
பலகணி - குறுங்கண், சாலகம்,  
சாலம், சாலேகம், சாளரம்,  
நுழைவாயில், வாதாயனம்  
பலகறை - அலகு, சுவடி, சோகி,  
பட்டடி, வராடி, வெள்வரி  
பலபண்டம் - கூலம், பண்டாரம்,  
பண்ணிகாரம், பரிகாரம்,  
பாணி, வளம்  
பலபத்திரன் - எட்டாமவதாரத்  
தில் விட்டுணு, அச்சுதர் முன்

வந்தோன், அலமுறுபடையான், அலாயுதன், அனந்தன், இரேவதிகொண்கன், உரோகணிதநயன், சுருந்துகிலோன், காம்பாலன், குண்டலன், நாஞ்சிற்படையோன், நீலாம்பரன், பலதேவன், பனைக் கொடியோன், பனைத்தாமன், முசலி, வெள்ளை

பலமுறை - பரியாயம்

பலம் - தொடி, அதின் காற்பலம், கஃசு

பலவிதம் - நானாவிதம், விவிதம்

பலா மரம் - பலவு, பலாசம், பனசம், பாகல், வருக்கை, அன்றியு மீர்ப்பலா ஆசினி

பல் - இரசனம், இரதனம், இருபிறப்பு, எயிறு, தசனம், தட்டம், தந்தம், நகை, முறுவல், மூரல்

பல்லக்கு - அணிகம், சிவிகை, தசம், தண்டிகை, யானம், வையம், அன்றியு மிரத்திரன பல்லக்கின் பெயர் கஞ்சிகை

பல்லி - அண்டசம், கெவுளி, கோகிலம், புள்ளி, முசலி

பவமூல்கை - சூதம், திராமரம், பாரிசாதம்

பவமும் - அரத்தம், துகிர், துப்பு, துவர், பிரவாளம், வித்துருமம்

பழகல் - உழத்தல்

பழஞ்சொல் - முதுசொல், முதுமை, முன்சொல், மூதுரை, மொழிமை

பழமை - ஆதி, ஊழ், ஒல்லை, தொடர், தொண்டு, தொத்து, தொல்லை, தொன்மை, தொன்று, பண்டு, புராணம், புராதனம், பூருவம், மரபு, முதுமை, முந்தை, முறை, முன், பூரி, வழி, விருத்தம்

பழம் - கனி, பலம்

பழிச்சொல் - அங்கதம், அபவாதம், அம்பல், அலர், இழிச்சொல், ஏசல், கவ்வை, சிறுசொல், தீச்சொல், தூறு, பரிவாதம், வித்தம், அன்றியுஞ்சிலரறிந்த பழிச்சொல்லின் பெயர் அம்பல், பலரறிந்த பழிச்சொல்லின் பெயர் அலர், பொய்ச்சொல்லின் பெயர் குஞ்சம், குண்டியம், குறளை, கொடுவாய், தொடுப்பு, பிசினம்

பளிங்கு - ஆமலகம், காழ், படிகம், பருக்கை

பள்ளம் - இதம், அவல், இழிவு, உவளகம், கிழக்கு, கீழ், குழி, கூவல், ஞெள்ளல், தாழ்வு, படுகர், பயப்பு

பறவை - அண்டசம், ஆசகம், ககம், குடிஞை குருகு, சகுந்தம், சகுனம், சகுனி, பக்கி, பதகம், பதங்கம், பத்திரி, பிணிமுகம், புள், வயானம், விசங்கம், விகிரம்

பறவைக்குரல் - கலகலம், பயிர்

பறவைக்கூடு - கட்சி, குஞ்சறை, குடம்பை, குரம்பை, கூண்டு

பறவைக்கூட்டம் - தொழுதி, அக்கூட்டத் தொகையின் பெயர் துழனி

பறவைசிறகடித்தல் - ஓசனித்தல், புடைத்தல்

பறவைப்பெண்பொது - பெடை, பெட்டை, அன்றியுங் கோழியுங் கூகையுமல்லன பறவைப்பெண், அளகு

பறவைமூக்கு - அலகு, சச்சு, சஞ்சு, சவவு, துண்டம்

பறவையாண் - மயிலொழித்துப் பொதுப்பெயர் சேவல்

பறவையிளமை - பார்ப்பு, பிள்ளை

பறவையுணைவிற்கு மொருசார்  
விலங்கினுணைவிற்கும் இரை -  
உண்டி, உறை, ஊட்டி

பறவை வகுப்பு - அன்றில்,  
அன்னம், ஆந்தை, உள்ளான்,  
ஊர்க்குருவி (தூக்கணங்குருவி),  
எண்காற்புள், கருடன், கவுதாரி,  
கழுகு, காக்கை (அண்டங்  
காக்கை, நீர்க்காக்கை), காடை,  
கிளி, குயில், குருகு, கூகை,  
கேகயம், கொக்கு, கோழி  
(காணாங்கோழி, சம்பங்கோழி),  
சக்கரவாகம், சாதகம், சிச்சிலி,  
சிவல், செம்போத்து, நாகண  
வாய்ப்புள், நாரை (கருநாரை,  
பெருநாரை, வெண்ணாரை),  
நிலாமுகி, பருந்து, புறா (கரும்  
புறா, மாடப் புறா), பொய்யாப்  
புள், மீன் கொத்தி, வானம்  
பாடி இப்பெயர் கடத்தம்  
வரியிற் காண்க.

பறித்தல் - சுடுதல், களைதல், குற்ற  
றல், பருஉ, பிடுங்கல், புயத்தல்  
பறையின் பெயர் - வாச்சியத்தைக்  
காண்க

பற்றல் - கழுமல், தொடுத்தல்

பற்றிரும்பு - அள்ளு, பறளிகை,  
பறளை, வலி

பற்றுக்குறடு - தூவு

பற்றுக்கோடு - தஞ்சம், தம்பம்,  
பற்றுக்கோல்

பனி - இமம், துகிலம், நீகாரம்,  
மஞ்ச

பனை - ஏடகம், கரும்புறம்,  
தாலம், தாளி, நீலம், புல்,  
புற்பதி, புற்றாளி, பெண்ணை,  
போந்து, போந்தை இவற்று  
ளிளம்பனையின் பெயர்  
போந்தை

பனையேடு - இது, ஓலை, கூந்தல்,  
தோடு, மடல், மாழை

பன்றி - அரி, இருளி, எறுழி,  
ஏனம், கருமா, களிற்று, கனலி,  
கான்மா, கிடி, கிரி, கிருட்டி,  
குரோட்டம், கேழல், கோட்  
டுமா, கோணி, கோலம்,  
குகரம், பூதாரம், போத்திரி,  
போழ்முகம், மை, மா, மோழல்,  
வராகம், வல்லுளி, இதனாண்  
ஏறு, ஒறுத்தல், களிற்று, மா,  
இதன் பெண் பாட்டி, பிணா,  
பிணை, இதன் குட்டி குருளை,  
பறழ், பிள்ளை

பன்னாடை - நாரி, நெய்யரி

### பா

பா - கவி, கவிதை, செய்யுள், தமிழ்,  
தூக்கு, தொடர்பு, பாட்டு,  
யாப்பு, அன்றியுந் தனிப்பா  
வாய் வருவது முத்தகம், பல  
பாவாற் பொருண்முடியும்  
பாக்கள் குளகம், இருபத்தா  
றெழுத்தடி நான்குள பா  
சந்தப்பாட்டு, அதின் மிகும்பா  
தாண்டகம்

பாகல் - காரவல்லி, கூரம், கூலம்  
பாக்கு - கோலம், துவர்க்காய்,  
பாகு

பாசி - சடைச்சி, செவிரம்,  
சைவலம், நாரம், பதியம், பீனம்

பாடகம் - பாதகடகம்

பாடர் கீழ்மக்கள் - ஓவர், பன்னடர்

பாடுவாளர் - இரட்டை, பாடன்

மகடு, பாடினி, பாட்டி, பாண்

மகள், மதங்கி, விறலி

பாடை - ஆசந்தி, வெள்ளி

பாட்டன் - தாதை, பிதாமகன்,

முன்றாதை, மூதாதை

பாட்டுப் பாடலின் பெயர் -

இசைப் பாட்டைக் காண்க.

பாணர் - இன்னிசைக்காரர், கண்டியர், கலமர், சூதர், சென்னியர், நீலந்தர், பண்ணவர், பாணர், மதங்கர், மாகதர், வந்தித்து நிற்போர், வைரியர்  
 பாண்டியன் - உசிதன், கவுரியன், குமரிச்சேர்ப்பன், கூடற் கோமான், கைதவன், செழியன், தமிழ் நாடன், தென்னவன், பஞ்சவன், பொதியவெற்பன், மாறன், மீனவன், வழி, வேம்பின்றாரோன், வைகைத் துறைவன்  
 பாண்டியன் குதிரை - கனவட்டம், அவன் கொடி, சேற்கொடி, அவன் மாலை, வேப்பமாலை  
 பாதுக்குறடு - சாதுகம், பாவல், மிதியடி, இவற்றின் குமிளின் பெயர் கல்லை, குடை, கொட்டை  
 பாதாளம் - பாதலம்  
 பாதி - அருத்தம், கூறு, நேர், பங்கு, பயில், பாகம், பாத்து, பால்  
 பாதிமரம் - பாடலம், புன்காலி  
 பாதுகாத்தல் - ஒம்பல், போற்றல்  
 பாம்பாட்டி - கவுசிகள்  
 பாம்பினச்சுப்பல் - தட்டம், அதன் காற்று அதுட்டம்  
 பாம்பினஞ்சு - ஆலம், கடு, கரளம், காரி, காளம், விடம்  
 பாம்பின்படப்பொறி - உத்தி, துத்தி  
 பாம்பின்படம் - பணம், பை  
 பாம்பு - அகி, அங்கதம், அண்டசம், அரவம், அரவு, அனுக்கம், இரும்பை, உரகம், ஊன்றி, நஞ்சுகி, சுட்செவி, காகோதரம், காலினி, குண்டலி, கூபதம், சக்கிரி, சர்ப்பம், தந்தகுகம், நாகம், பணம், பணி, பவனாசனம், பன்னகம், புயகம்,

புயங்கம், போகி, மாசனம், விடதரம், வியாளம், அன்றியும் பறவை நாகத்தின் பெயர் குக்குட சர்ப்பம், பெரும்பாம்பின் பெயர் பாந்தன், மாசனம் பாம்புப்படம் விரித்தல் - பைத்தல்  
 பாயிரம் - அணிந்துரை, தந்துரை, நூன்முகம், பதிகம், புறவுரை, புனைந்துரை, பெய்துரை, முகவுரை.  
 பாய் - ஆரை, கொத்தளி, சாப்பை இவை புற்பாய், அன்றியும் பிரப்பம்பாயின் பெயர் சாதிப்பாய், தடுக்குப் பாயின் பெயர் தவிசு  
 பாய்தல் - உகளல், குப்புறல், தாவல்  
 பாரம் - அடை, அதிபாரம், கனம், காத்திரம், குரு சீர், ஞாட்பு, பரம், பொறை  
 பார்ப்பாரிடையிற்கட்டு நாணற்கயிற்றின் பெயர் - மொளஞ்சி, பூணலூலின் பெயர் உபவீதம், பூணலூற்கலியாணத்தின் பெயர் உபநயனம்  
 பார்ப்பார் - அந்தணர், அயன் முகத்து வந்தோர், அப்பர், அறு தொழிலாளர், ஆதி வருணர், ஆய்ந்தோர், இரு பிறப்பாளர், உம்பர், உயர்ந்தோர், செந்தி வளர்ப்போர், தொழு குலத்தோர், நூலோர், பூசுர், மறைக்கொடியோர், மறையவர், முப்புரிநூலோர், மெய்யர், மேற்குலத்தோர், விப்பிரர், வேதபாரகர், வேதியர், வேள்வியாளர்  
 பார்வதி - அந்தரி, அமலை, அம்பிகை, அம்மை, அயிராணி; அரணிடத்தவள், ஆரியை, இமையவல்லி, உமை, உமையவள், உருத்திரை, ஐயை, கௌரி,

காமக்கோட்டி, சங்கரி, சத்தி,  
சாம்பவி, சிவை, தேவி, நாயகி,  
நாரி, பகவதி, பருப்பதி, பரை,  
பவானி, மரகதவல்லி, மலை  
மடந்தை, மாதா, முக்கண்ணி  
பார்வை - காட்சி, தரிசனம்,  
நோக்கம், அன்றியுங் கடைக்  
கண் பார்வையின் பெயர்  
அபரங்கம், சிறக்கணிப்பு  
பாலை நிலத்தலைவன் - காளை,  
மீளி, விடலை  
பாலை நிலத்திராகம் - பஞ்சுரம்,  
வெஞ்சமம்  
பாலை நிலத்தார் - குறும்பு  
பாலை நிலப்பறை - துடி  
பாலை நிலமக்கள் - எயினர்,  
புள்ளுவர், மறவர், இவர்  
பெண்களின் பெயர் எயிற்றியர்,  
பேதையர், மறத்தியர்  
பாலைநிலம் - சுரம், செம்புலம்,  
நீரிலா நிலம், படுநிலம், பொரு  
புவி, வன்பால்  
பாலைமரம் - சீவந்தி, சீவனி  
பால் - அமிழ்தம், அமிழ்து,  
கலசம், கீரம், சுதை, துத்தம்,  
பயசு, பயம்  
பாவம் - அகம், ஏனம், கலுடம்,  
செடி, தீவினை, துரிதம், பங்கம்,  
பவம், பாதசம், பாபம், பிறந்தை  
மறம்  
பாழ்நிலம் - கரம்பு  
பாறை - அறை, பதுக்கை, முரம்பு  
பாற்சொற்றிச்செடி - பாயசம்  
பாற்சோறு - பாயசம், பாளிதம்  
பாணை - அசனம், குண்டம், சூழிசி,  
தடா, மிடா, முகை

பி

பிசாசம் - அலகை, அறிவழி,  
இதி, கடி, கணம், கழுது,

கிருத்திமம், குணபாசி,  
குணங்கு, கூளி, சவம், சாவு,  
சோகு, பாசம், பிணம்,  
பிரேதம், பேய், பைசாசு,  
மண்ணை, மயல், மருள்,  
வியந்தரம், வெளி, வேதாளம்  
பிசின் - கிலம், தொடர்  
பிச்சை - உபாதானம், ஐயம்,  
சரியை, படிசும், பைக்கம், பலி,  
பாசம், பிண்டம்  
பிச்சை வாங்கலின் பெயர் -  
இரத்தலைக் காண்க.  
பிடரி - எருத்தம், சுயில், சிறுபுறம்,  
சுவல், செகில், தோண்மேல்,  
நிமம், பிடர், பிடர்த்தலை  
பிடித்தல் - தொடல், தொட்டல்,  
பற்றல்  
பிடுங்கலின் பெயர் - பறித்தலைக்  
காண்க.  
பிட்டு - ஆவி, வெந்தை  
பிணக்கு - அபரம், அரில், துவக்கு  
பின்னம், மறம், மறல்  
பிணம் - அழன், களேபரம்,  
குணபம், சவம், பிரேதம்  
பிண்ணாக்கு - கூட்டம், துவை,  
பிண்டி, மலாவகம், வறையல்  
பித்தளை - ஆரகூடம், ஆரகூலம்,  
ஆரம், ஆருபதம், இரதி, இரீதி,  
மாயாபுரி  
பிரண்டை - கிருட்டி, வச்சிரவல்லி  
பிரப்பு - கொள்கலமொன்றிற்  
குருணியாகப் பல்லுணவு  
பெய்வது  
பிரமன் - அந்தணன், அயன்,  
அன்னவூர்தி, இரணிய கருப்  
பன், இறை, எண்கணன், ஓதிம  
முயர்த்தோன், கமலயோனி,  
சும், குரவன், தமனியன், தாதா,  
திசைமுகன், நான்முகன்,  
பகவன், பங்கயன், பரமேட்டி,  
பாரதி கொழுநன், பிதாமகன்,  
போதன் மண் பொதுத்

தந்தை, மலரோன், மாலுந்தி  
வந்தோன், மான்மகன், வரன்,  
வாணி கேள்வன், விதாதா,  
விதி, விரிஞ்சன், வேதா அன்றி  
யுமிவற்குப் பின்னின்ற காசிப்  
பிரமாவைக் காண்க. பிரமனா  
யுதம் பாசம், கொடி மறை,  
வாகனம் அன்னம், பிரமனாள்  
கற்பம்

பிரம்பு - சாதி, சூரல், வேத்திரம்  
பிராயமரம் - பசுநா, புக்கி,  
விட்டில்

பிரிதல் - அகலல், உணர்வு,  
தணத்தல், நீங்கல், நீத்தல், நீப்பு,  
பகல், வல்லி, வியோகம்

பிளத்தல் - ஈர்த்தல், கீழ்தல், பகல்,  
போழ்தல், வகிர்தல்

பிறப்பு - அயனம், அனிலம்,  
உருகம், உற்பத்தி, உற்பவம்,  
சக்கரம், சம்பவம், சம்பூதம்,  
சன்னம், சனிப்பு, சன்மம்,  
சாதம், சூதகம், தோற்றம்,  
பவம், பிறந்தவம், பிறந்தை, பூ  
அன்றியுமிப்பிறப்பின் பெயர்  
இகம், இப்பவம் இம்மை,  
வருபிறப்பின் பெயர் அம்மை  
மறுமை, முற்பிறப்பின் பெயர்  
உம்மை, ஒரு பிறப்பின் பெயர்  
ஒருபவம், எப்பிறப்பின் பெயர்  
எம்மை, எழுபிறப்பின் பெயர்  
எழுமை, எழுபவம்

பின்புறம் - பிறகு, பிறக்கு

பின்றல் - பிறகிடல், பிறறல்

பின்னைநாள் - பிறறை, பின்றை,  
வழிநாள்

பீ

பீசம் - அண்டம்

பீடம் - ஆசனம், பீடிகை, வட்டம்

பீர்க்கு - கோலம், பிரம், பீர், அன்றி  
யும் பெரும்பீர்க்கு படலிகை  
பீலிக்குஞ்சம் - குளிரி, சமாலம்,  
தழை, தொங்கல், பிச்சம்

பு

புகழாளன் - இயபுளன்

புகழ் - இசை, ஊற்றம், ஏற்றம்,  
ஒளி, கியாதம், சீர், சலோகம்,  
சொல், சொன்மாலை, தோற்  
றம், மீக்கூற்று, மேம்பாடு, யசு,  
வண்ணமை, அன்றியு மிகுபுகழின்  
பெயர் கீர்த்தி, சீர்த்தி

புகழ்வோர் - சூதர், பப்புவர்,  
பூகதர், மாகதர், வந்தியர்,  
வேதாளியர்

புகை - அரி, ஆவி, தூபம், தூமம்,  
அன்றியும் நறும்புகையின்  
பெயர் இந்தனம், சும், நறை,  
வெடி

புகித்தல் - அமிழ்துசெய்தல்,  
அயிறல், அயின்றல், அருந்தல்,  
ஆர்தல், உண்டல், கறித்தல்,  
கைதொடல், சுவைத்தல்,  
தின்றல், துத்தல், துய்த்தல்,  
துவ்வல், துறுவல், நுகர்தல்,  
பக்கித்தல், பருகுதல், பாரணம்,  
போசனம், மாந்தல், மிசைதல்,  
மேய்தல், இவற்றுட்பான  
முந்துவையும் பருகுதல் துத்தி,  
உண்டல், தித்தி, தின்றல்,  
சோறுணல், அயிறல், கை  
தொடல், நுங்கல், மிசைதல்,  
விழுங்கல்

புடைப்பு - குமிழ்ப்பு, புளகம்

புணர்ச்சி - அணவுதல், ஆடல்,  
இரதம், கலத்தல், கல்வி,  
கிரீடை, கூடல், சங்கமம்,  
சங்கிரதம், சம்போகம், சய்



யேர்கம், சுரதம், பிணைவு,  
புல்லல், மிதுனம், மைதுனம்,  
யோகம், விழைவு  
புணர்ச்சிக்கமையாதது போலச்  
சினந்து முறைப்படல் -  
புலத்தல், புலவி  
புண் - விரணம்  
புதன் - அநூரு, அருணன்,  
அனுவழி, கணக்கன், சவுமன்,  
சாமன், சிந்தை, சூரியன்,  
சௌமியன், தூதுவன், தேர்ப்  
பாகன், நற்கோள், நிபுணன்,  
பச்சை, பண்டிதன், பாகன்,  
புந்தி, புலவன், மதிமகன்,  
மாலவன், மால், மேதை  
புதியோர் - அதிதியர், வம்பலர்,  
விருந்தினர்  
புதுமை - அபிநவம், கடி, கோட  
கம், கோடி, நவம், நவீனம்,  
நூதனம், புணர், புதை புத்தேள்,  
புளிறு, யாணர், வம்பு, விருந்து  
புதைத்தல் - கன்னம், கனிதல்,  
கூடம், சேமித்தல்  
புதையல் - ஏமம், சேமம்,  
நிட்சேபம்  
புத்தன் - அகலங்கன், அண்ணல்,  
அருங்கலைநாயகன்,  
அருணெறி சுரக்குஞ்செவ்வன்,  
அறவன், அனந்தலோசனன்,  
ஆதி, உலகசயன், எண்ணில்  
கண்ணுடையோன், ஏகதேவன்,  
சைனன், சாக்கியன், சாதன்,  
சினவரன், தருமராசன், பகவன்,  
பார்மிசையோன், பிடகன்,  
புங்கவன், புண்ணிய முதல்வன்,  
புண்ணிய மூர்த்தி, புனிதன்,  
பூமிசை நடந்தோன், போதி  
வேந்தன், மாயாதேவி சுதன்,  
மாரசயன், முக்குற்றங்கடிந்  
தோன், முத்தன், முனி, முனிந்த  
சினன், முனிந்திரன், முனைவன்,  
மூர்த்தி, வாமன், விநாயகன்

புநர்பூசநாள் - அதிதிநாள்,  
ஆவணம், எரி, கரும்பு, கழை,  
பாலை, பிண்டி, புணர்தம்  
புரட்டாசி மாதம் - பாத்திரபதம்,  
பாத்திரம்  
புருவம் - நுதல், பிருகுடி, பீரு,  
புகுடி, புதல், புரு புருரம், பூரு  
புலவர் - அவை, அறிஞர்,  
ஆன்றோர், கலைஞர், கவிகள்,  
கவிஞர், கற்றோர், சங்கம்,  
சவை, சீரியர், சூரி, நாவலர்,  
பண்டிதர், பருணிதர், பாவலர்,  
புதர், புந்தியர், புலமையர்,  
முதுவர், மூத்தோர், மேதை  
யர், மேலோர், விசாரதர்,  
விற்பன்னர், அவையோர்  
புலால் - ஊழ்த்தல், தசை, பூழ்தி,  
முடை, வள்ளூரம்  
புலி - உழுவை, ஊகம், குயவரி,  
குளியம், கொடுவரி, சாரத்  
தூலம், சித்திரகாயம், தரக்கு  
பாய்மா, புண்டரீகம், புல்,  
மிருகாதி, வயமா, வயவரி,  
வல்லியம், வியாக்கிரம், வியா  
ளம், வெல்லுமா, வேங்கை,  
இதனாண் அறுகு, ஒருத்தல்,  
போத்து, இதன் பிள்ளை  
குட்டி, குருளை, போதகம்  
புலையர் - கவுண்டர், கனகதர்  
புல் - புதல், அன்றியும் புற்பிடி  
காசை, அன்றியும் பசும்  
புற்றரையின் பெயர் அரிதம்,  
சாட்டுவலம்  
புல்வாய் - இரலை, இதனாண்  
ஏறு, ஒருத்தல், போத்து, இதன்  
பெண் பிணா, பிணை  
புழு - கிருமி, கிடம், பொட்டு  
புழுதி - அதர், சுண்ணம், துகள்,  
தூளி, நுண்பொடி, பூழி, பூழ்தி,  
பொடி  
புழுதியாக்கல் - பொடித்தல்  
புளிப்பு - ஆமிலம், ஆம்பிரம்

புளியமரம் - ஆம்பிலம், எகினம், எகின், சஞ்சீவகரணி, சிந்தகம், சிந்தம், சிந்துரம், சிந்துாரம், திந்திருணி  
 புள்ளி - இடாகு, பொறி  
 புறம் - புடம், புறணி  
 புறா - இரதபதம், கபோதம், களரவம், தூதுணம், அன்றி யுங் கரும்புறாவின் பெயர் கபோதம், பாராவதம், மாடப் புறாவின் பெயர் காளபதம்  
 புற்றாஞ்சோறு - குரும்பி  
 புற்று - நாகு வன்மீகம், வாமலூரு  
 புன்கு - காஞ்சனம், நத்தமாலம்  
 புன்னைமரம் - நாகம், புன்னாகம்

பூ

பூ - அலரி, அலர், ஆலம், இணர், குசமம், சுமம், சுமனசம், தாமம், தார், துணர், புட்பம், போது, மலர், வீ  
 பூங்கொத்து - இணர், குலை, துணர், தொடர்ச்சி, தொத்து மஞ்சரி, வல்லரி  
 பூசநாள் - காற்குளம், குருநாள், கொடிற்று, தை, வண்டு  
 பூசதல் - புலர்த்தல், வரித்தல், விரித்தல்  
 பூசும்பரிமளம் - அங்கராகம்  
 பூட்டு - வீகம்  
 பூணூல் - உபவீதம்  
 பூணூற்சலியானம் - உபநயனம்  
 பூணாகக்கட்டுவது - கிம்புரி, தாங்கி, வயிரம்  
 பூண்டு - புதல், பூடு  
 பூதம் - கணம், கிருத்திமம், குறள், கூளி, சாதகம், சாதம், பாரிடம்  
 பூந்தட்டு - கோடிகம், பீடிகை

பூந்தாது - இணர், கிளர், கேசரம், கொங்கு, சிதர், துணர், மகரந்தம், மகரம்  
 பூந்தாள் - காம்பு, கால்  
 பூந்தேன் - மகரந்தம்  
 பூமி - அசலிடம், அகிலம், அசலம், அசலை, அநந்தை, அவனி, அளக்கர், உகம், உதகம், காசினி, கிடக்கை, குத்தி, குவலயம், குவு, கூ, கோ, கோத்திரம், கோத்திரை, சகம், சக்கரம், ஞாலம், தகர், தரணி, தராதலம், தரித்திரி, தரை, தலம், தாத்திரி, தாபரம், தாரணி, தாலம், தாலவட்டம், திணை, நாடு, நிலம், நிலை, நேமி, படி, பவனம், பாரகம், பாரம், பாரி, பார், பார்த்திவம், பாலம், பிருதிவி, புடவி, புவனம், புவனி, புவி, பூ, பூதலம், பூதியம், பூவலயம், பொழில், பொறை, மகி, மண், மண்டலம், மண்டலி, மண்ணிலம், மாதிரம், மேதினி, யுகம், வசதை, வசந்தரை, வசமதி, விபுலம், விபுலை, வேலாவலயம், வையகம், வையம்  
 பூமிதேவி - காசினி, பூமகள், பூமின், அன்றியும் பூமிப்பெயரெல்லாஞ் செல்லும்.  
 பூரட்டாதிநாள் - நாழி, பூரட்டாதி, முற்கொழுங்கோல்  
 பூரநாள் - இடையெழுஞ்சனி, எலி, சணை, நாவிதன், பகவதி நாள்  
 பூராடநாள் - உடைகுளம், நீர்நாள், முற்குளம்  
 பூவரும்பு - கலுவடம், கன்னிகை, சயகம், சாலகம், சாலேகம், சிணை, நகை, நனை, போகில், அன்றியு மிளவரும்பின் பெயர் கலிகை, களிகை, கோரகம், கோரகை, மொட்டு, மலரும்

பருவத் தரும்பின் பெயர்  
 போது முகிழும், முகிழ், முகை,  
 மொக்குள், பூவரும்பின் பெயர்  
 சினைத்தல், முகைத்தல்  
 பூவாடல் - சாம்பல், செம்மல்,  
 தேம்பல், பழம்பூ  
 பூவிதழ் - அதழ், ஏடகம், ஏடு,  
 தண்டு, தளம், தோடு, மடல்,  
 அன்றியுமகவிதழின் பெயர்  
 அல்லி, புறவிதழின் பெயர்  
 புல்லி  
 பூவைசியர் - உழவர், ஏரின்  
 வாழ்நர், களமர், காராளர்,  
 மண்மகள், புதல்வர், மேழியர்,  
 வளமையர், வார்த்தைத் தொழி  
 லோர், வேளாளர்  
 பூனை - அலவன், ஆகுபுகு இந்தி,  
 இற்புலி, ஒதி, பவனம், பாக்கன்,  
 பில்லி, பூசை, பூசை, மண்  
 டலி, மார்ச்சாலம், விடருகம்,  
 விலாளம், வெருகு, இதனாண்  
 கடுவன், போத்து, இதன்  
 பிள்ளை குட்டி, பறழ், பிள்ளை

## பெ

பெட்டி - பேழை, மஞ்சிகம்  
 பெண்குறி - இராசியம், குய்யம்,  
 சினம், பகம், யோனி  
 பெண்மகள் - அங்கனை,  
 அணங்கு, அரிவை, ஆடவள்,  
 ஆட்டி, இளம்பிடி, இளை  
 யாள், காந்தை, காரிகை,  
 கோதை, சிறுமி, சுந்தரி,  
 சுரிசூழல், தெரிவை, தையல்,  
 நல்லாள், நாரி, நுண்ணிடை,  
 பாவை, பிணை பூவை, பெண்டு,  
 பெதும்பை, பேதை, மகடு,  
 மகள், மங்கை, மடந்தை,  
 மடவரல், மடவோள், மாது,  
 மாயோள், மானினி, மின்,

வஞ்சனி, வஞ்சி, வனிதை,  
 அன்றியும் சிறந்த நற்பெயர்  
 நங்கை, பதினாறுவயதுப்  
 பெண்ணின் பெயர் மதங்கி,  
 யுவதி, விறலி  
 பெயர் - அபிதானம், ஆக்குவயம்,  
 நாமதேயம், நாமம்  
 பெயர்தல் - பிறழ்தல், பேர்தல்  
 பெருகுதல் - ஆர்தல், கழுமல்,  
 கெழுதல், ததும்பல், துவன்றல்,  
 தெகுளல், தெவுளல், நிரம்பல்,  
 நிறைதல், பிறங்குதல், பூரணம்,  
 பெருக்கம், மலிதல், மல்கல்  
 பெருங்காயம் - இங்கு, இந்துளி,  
 காயம்  
 பெருங்குருகு - யானையுண்குருகு  
 பெருங்குருடு - முருடு  
 பெருச்சாளி - ஆகு, உந்துரு,  
 சுந்துளம், களகம், மூடிகம்  
 பெருஞ்சவளம் - குந்தம்,  
 தோமரம், பீலி  
 பெருமை - அகலுள், அணி,  
 அண்ணல், அமுதம், அழுவம்,  
 இயக்கம், இருமை, இறை, ஈடு,  
 ஏந்தல், கதழ்வு, கயம், கயவு,  
 சுருமை, சுலந்தை, சுவ்வு, சொன்,  
 சக்கரம், செம்மல், செம்மை,  
 சேடு, தகை, தகைமை, தஞ்சம்,  
 தடம், தடவு, தலை, நடி, நளி,  
 நளி, நன்று, நூங்கு, நெய்தை,  
 பகடு, பணை, பரி, பாடு, பாழி,  
 பிறங்கல், பீடு, பேழ், பொழில்,  
 மன், மா, மாட்சி, மாட்சிமை,  
 மால், மானம், மிறல், மீளி,  
 முடலை, மூரி, மோடு, வந்தை,  
 வான், விபுலம், விபூதி, வியத்  
 திகை, வியல், வியன், விறல், வீறு  
 பெருமையிற்சிறந்தோர் -  
 அண்ணல், ஏந்தல், குரிசில்,  
 செம்மல், தகுதியோர், தக்கார்,  
 தோன்றல்

பே

பேடு - அலி, கிலீபம், சண்டம், சிகண்டி, நபுஞ்சகம், பெண்டகர், பேடி.  
 பேரீந்து - கர்ச்சூரம், குரவம்  
 பேரொலி - அதிர்ச்சி, அரவம், ஆகுலம், ஆரம்பம், ஆரவாரம், ஆர்ப்பு, உரற்றல், உளறுதல், கூட்டோசை, கலகம், களகளம், கற்கம், குமிலம், குமுதம், குமுறல், கோசனை, கோடணை, கோலாகலம், தமரம், தமரல், தழங்குரல், திமிலம், துல்லம், துவைத்தல், தெழித்தல், பூசல்  
 பேழை - மஞ்சிகை  
 பேறு - கம்மியம், பிராப்பியம்

பொ

பொதியமலை - தென்மலை, மலயம்  
 பொய் - அங்கதம், அசங்கதம், அநித்தியம், அநுத்தம், அவத்தம், இச்சை, இழுக்கு, இழுதைகளளம், கிருத்திமம், கூடம், கைதவம், கோள், சடம், சலம், சாதனை, சித்திரம், தத்திகாரம், தப்பு, நடலை, படிறு, பழுது, பிசி, பெட்டு, பொக்கம், மடி, மாயம், மாயை, வங்கிரம், வஞ்சம், வலக்காரம், வழுது, விகிர்தம்  
 பொய்சொல்லுதல் - பொய்த்தல்  
 பொய்சொல்லுவோர் - பிகனன், பொய்யன்  
 பொய்யாப்புள் - சலாங்கு  
 பொருதலிற்பகைநாடழித்தல் - கொற்றவள்ளை. சாயந்தார் மேற்பாடவிடாமையின் பெயர் தழிஞ்சி

பொருதல் - அடல், அமர்தல், ஆடல், ஆர்த்தல், இகலல், உடலல், உடன்றல், எக்கல், சிவணல், சினவுதல், நிகர்த்தல், நேர்தல், பாறல், பூசல், மலைதல், அன்றியும் போரின் பெயரைக் காண்க.

பொருநையாறு - பொருந்தம்  
 பொருந்தல் - அஞ்சிதம், அந்தித்தல், அமைதல், இயலல், இயைபு ஏலுதல், ஒத்தல், ஒல்லல், ஒன்றல், கூடல், சிவணல், வாய்த்தல்

பொலியெருதின் பெயர் - இடபத்தைக் காண்க.

பொலிவு - அதிசம், உவப்பு, களுறல், கலித்தல், துப்பு, துவன்றல், தொறு, பம்பல், பூ பெருமை, பொக்கம், பொம்மல், பொறி, பொற்பு, மங்கலம், மலர்ச்சி, பொலி வழிதலின் பெயர் புல்லெனல், மழுங்கல்

பொல்லாநிலம் - அசும்பு, சக்தி

பொழுது - அமையம், ஆனியம், ஏல்வை, கடி, காலை, கால், கொன், செவ்வி, நிலை, பதம், பருவம், பாணி, போழ்து, வேலை, காலத்தின் பெயர் பருவம், யாண்டு, இவற்றுளி றந்த காலத்தின் பெயர் பூதம், நிகழ் காலத்தின் பெயர் வர்த்தமானம், வேலை

பொழுது நீட்டித்தல் - நெடித்தல், பாணித்தல்

பொழுதுபோக்கல் - உலாவல், குலாவல், வினோதம்

பொறாமை - அழுக்காறு, கூரம், கோலாமை, நோனாமை, வக்கிரம்

பொறுத்தல் - ஆற்றல், ஒர்ப்பு, கமித்தல், கமை, சகித்தல், சமித்தல், சாந்தம், தகுதி, நோற்பு, நோன்மை, நோன்றல், பொறை

பொற்காசு - காணம்

பொன் - அரி, அருச்சுனன், அருத்தம், அனந்தம், ஆக்கம், ஆசை, ஆடகம், இரணியம், ஈகை, ஈழம், உடல், உரை, ஏகாரம், ஏமம், கணையம், கல்யாணம், கற்பூரம், கனகம், கனம், காங்கேயம், காஞ்சனம், காணம், காரம், கூழ், கைத்து, சந்திரம், சாதரூபம், சாமீகரம், சாம்பூநதம், சுவணம், சுவாமி, செங்கோல், செந்தாது, செம் பொன், சொன்னம், தசம்பு, தமனியம், தனம், திரவியம், தேசிகம், தேசு, தொடுக்கம், நிசி, நிதானம், நிதி, பண்டம், பிங்கலம், பீதகம், பீதம், பூரி, பொருள், பொலம், மாசை, மாடு, மாடை, மாழை, வசு, வித்தம், வெறுக்கை, வேங்கை, அன்றியுந்தாமரை யுருவாய்க் கிடக்கும் பொன் பதுமநிதி, சங்குருவாய்க் கிடக்கும்பொன் சங்கநிதி

பொன்மலை - ஏமகூடம், பரிசன் னியம், பூதரம், மணிமலை, மகாமேரு

பொன்மைநிறம் - அரிதம், அரித்திராபம், பசப்பு, பால ரசம், பிங்கலம், பீதகம், பீதம், பொலன், அன்றியும் கறுப்புக் கலந்த பொன்மை கடாரம், கபிலம், சிவப்புக் கலந்த பொன்மை பிங்கம், பிசங்கம் பொன்னாங்காணி - சீதை

## போ

போதலின் பெயர் - நடத்தலைக் காண்க.

போர் - அமர், ஆகவம், ஆயோ தனம், ஆர்ப்பு, இகல், இரணம், உறழ்வு, கணையம், கதனம், கலகம், கலி, காளையங்கம், குறும்பு, கூட்டம், சங்கரம், சங்கிராமம், சமரம், சமர், சமிதி, சமீரம், செரு ஞாட்டி, தாக்கு, திறல், தும்பை, தெவ், நிகம், நிகர்ப்பு, பண்டனம், மலைப்பு, மலைவு, மறல், முயல், முரண், மொய், புத்தம், விதர்ப்பு, விறப்பு, வினை

போர்க்களம் - ஆடுகளம், அரங்கம், ஆகவ்யூமி, களம், களரி, செங்களம், செம்புலம், செருக்களம், பசையகம், படுகளம், பறந்தலை, பொருகளம், மொய், விளாகம் போர்க்காயத்தமானோன் - சன்னத்தன்

போர்சும்மை - இது நெல்லு முதலியவற்றிற்குரித்து.

## பெள

பெளத்தர் - சாக்கியர், தேரர், புத்தர், அத்தவத்தோர், சீவகர்

பெளரணை - அனுமதி, இடை, உவா, பெளவம்

## ம

மகநாள் - ஆதிச்சனி, எழுவா யெழுஞ்சனி, கொடுநுகம், பிதிர்நாள், மாசி, வாய்க்கால், வேட்டுவன், வேள்வி

மகரமீன் - கலை, சுறா, மான், மீனேறு, மீன்  
 மகரராசி - கலை, சுறா, கை, மான்  
 மகரவாழை - மருகு  
 மகளிர்கூட்டம் - ஆயம், ஓரை, குழு, பண்ணை  
 மகள் - எச்சம், ஐயை, காதலி, சிறுமி, சிறுவி, கதை, தனையை, பந்தனை, புதல்வி, புத்திரி  
 மகன் - எச்சம், காதலன், காதல், சால், குட்டம், குமரன், குமாரன், சந்தி, சிறுவன், சுதன், குனு, செம்மல், சேய், தனுசன், தனையன், தோற்றம், தோன்றல், நந்தனம், பட்டி, புதல்வன், புத்திரன், பொருள், மக, மதலை, மருமான், முளை, மெய்யன், மைந்தன், வழி, வழித்தோன்றல், இவர், பன்மை, கிறார், பாலர், மகர், மகார்  
 மகிழ்மரம் - இலஞ்சி, கேசரம், வகுளம், இதன் விதை அலகு  
 மகிழ்ச்சியின்பெயர் - களிப்பைக் காண்க.  
 மக்கட்பரப்பு - பைஞ்ஞீலம், மன்பதை  
 மக்கட்பொதுப்பெயர் - மனிதரைக் காண்க.  
 மங்கலப்பாடகர் - எட்டர், கடிகை, மாக்கள், கவிசுற்றோர், வண்டர், வந்தியர்  
 மஞ்சள் - அரிசனம், கசற்பம், காஞ்சன், நிசி, பீதம்  
 மஞ்சாடிமரம் - திலகம், திலம்  
 மடங்கல் - முடக்கம், முடங்கல்  
 மடித்தல் - உட்கல், ஊழ்த்தல்  
 மடை - தூம்பு, மடையடைக்குங் கதவின் பெயர் ஓ  
 மடைப்பள்ளி - அடுக்களை, அட்டில், பாகசாலை  
 மடையர் - கூவியர், வாலுவர்

மட்கலஞ்சுடுஞ்சுளை - சுள்ளை, தூமம்  
 மட்கலத்தின் பொது - கலம், பாசனம், பாண்டம்  
 மட்கலம் வளையுங்கூடம் - குயிலாயம், பஞ்சரம்  
 மணல் - சைகதம், அன்றியும் வெண்மணல் வாலுகம், நுண் மணலின் பெயர் அதர், அயிர், கருமணலின் பெயர் அலை, அறல்  
 மணற்றிட்டை - புளினம்  
 மணிக்கட்டு - கிலுத்தம்  
 மணிப்பொது - இரத்தினம், காசு, மனவு, அன்றியு மகன் மணி அரதனம், சலாகை, மாடு  
 மணியுளோசை - கண்டம், கண்டை  
 மணியைப் பதிக்குங்குழி - சேவணம்  
 மணிவடம் - ஆரம், காழ், சரம், தாமம்  
 மண்டலிப்பாம்பு - கோளகம்  
 மண்வெட்டி - அவதாரணம், கனித்திரம்  
 மதித்தல் - கணித்தல், கருதல், குணித்தல், குறித்தல், பார்வை, பேணல், மேதகம், வரையறுத்தல்  
 மதிலுண்மேடை - அகப்பா, ஓதை, கற்பு, பதனம், பரிகம், பரிகை  
 மதிலுறுப்பு - எந்திரம், கோசம், ஞாஞ்சில், ஞாயில், தோணி, ஞாஞ்சில், பதப்பாடு, விதப்பு  
 மதில் - அகப்பா, அரணம், அரணி, அரண், ஆரல், ஆரை, இஞ்சி, உவளகம், எயில், ஓதை, கடகம், கற்பு, காப்பு, காவல், சாலம், சிறை, சுற்று, நாயில், நொச்சி, பதனம், பிராகாரம்,

புரிசை, புறம், வரைப்பு, வாரி,  
வேணசை, வேதி, வேலி  
மதுரைநகரம் - கூடல்  
மத்தளம் - தடாரி, தண்ணுமை,  
பதலை  
மத்தியானம் - இராசி, உச்சி,  
உருமம், நடுப்பகல், நண்பகல்  
மத்து - கவம், மத்தம், மூழி, மூழை,  
அன்றியும் தயிர் கடையும்  
மத்தின் பெயர் வெளில்  
மந்தம் - ஆலசியம், சோம்பு,  
தாழ்த்தல், இதன் குறிப்பு  
ஓய்யெனல், பையெனல்,  
மெல்லெனல்  
மந்தரமலை - கவக்குன்று,  
பம்பரம், மத்துமலை,  
விட்டுணுக்குடையாகப்  
பிடித்தமலையும் மத்தாகக்  
கடைந்தமலையும்  
மந்திரம் - மறை  
மந்திரியர் - அமாத்தியர்,  
அமைச்சர், இளம், உழையர்,  
எண்ணர், ஏனாதியர், குரவர்,  
சூழ்வோர், சொல்லேருமவர்,  
துணைவர், தேர்ச்சித்  
துணைவர், நீதியறிந்தோர்,  
நுண்ணியர், நூல்வல்லோர்,  
முதுவர், முன்னோர்,  
முத்தோர், விதியர்  
மயக்கம் - அயர்வு, அனந்தர்,  
இருள், இளமை, உணராமை,  
உன்மத்தம், ஏமம், கழுமல்,  
களவு, களன், களி, பித்தம்,  
பிரமை, பிராந்தி, பேது,  
மத்தம், மயர்வு, மயல், மருள்,  
மலைவு, மறலி, மறல், மால்,  
மாழாத்தல், மாழ்கல், மான்றல்,  
மைந்து, மையல், மோகம்,  
விப்பிரமம், வெருள்  
மயக்கறவருத்தந்தீர்தல் -  
அயர்வுயிர்த்தல்

மயிர்க்குழற்சி - அளகம், சூந்தளம்,  
குழற்கொத்து, விலோதம்  
மயிர்ச்சாந்து - ஏலம், காசறை,  
கோடரம், தகரம்  
மயிர்ச்சுருள் - பனிச்சை  
மயிர்ச்செறிவு - சிரோந்தம்  
மயிர்ப்பொது - கதுப்பு, சூந்தளம்,  
கேசம், கோலி, சிகரம், சிரோரு  
கம், அன்றியு மாண்மயிரின்  
பெயர் உளை, ஓரி, குஞ்சி,  
குடுமி, சிகை, தளை, தொங்கல்,  
நவிர், பங்கி, பிச்சம், பித்தை,  
பெண் மயிரின் பெயர் அளகம்,  
ஐம்பால், ஒதி, சூந்தளம், குரல்,  
குருள், குழல், கூந்தல், கூரல்,  
குழை, கோதை, கரியல், சுருள்,  
நெடுமை, பரிகாரம், மராட்  
டம், விலோதனம், புறமயிரின்  
பெயர் உரோமம், மராட்டம்  
மயிர்முடி - உச்சி, கொண்டை,  
கொப்பு, சிகழிகை, தம்மிலம்,  
பந்தம், பின்னகம், முச்சி  
மயிர்முழுதுடலுடையோன் -  
கேசவன், கேசி, கேசிகன்  
மயில் - ஓகரம், கேசயம், கேதாரம்,  
சிகண்டி, சிகாவளம், சிகி,  
ஞமலி, தோகை, நவிரம்,  
பிணிமுகம், பீலி, மஞ்ஞை,  
மயூரம், இதனாண் கலாபம்,  
கலாபி, போத்து  
மயிற்குரல் - அகவல், ஆலல்,  
ஏங்கல்  
மயிற்சிறகு - தூவி, இவற்றின்  
முள்ளு முருந்து  
மயிற்றோகை - கலாபம், கூந்தல்,  
கூழை, சரணம், சிகண்டம்,  
தழை, தூவி, தொங்கல், பீலி,  
இவற்றின் கண்ணின் பெயர்  
கண், சந்திரகம், மேசகம்  
மரசகம் - அரி, பச்சை  
மரக்கலப்பாய் - இதை, பாய்  
மரத்தின் பெயர் கூம்பு

மரக்கலம்மாட்டுங்கோல் - உடு  
 மரக்கலம் - அம்பி, ஒங்கல்,  
 கலம், சதா, சோங்கு, திமில்,  
 தொள்ளை, தோணி, நவ்வு,  
 நாவாய், பஃறி, பாதை, பாரதி,  
 பாறு, புணை, போதம்,  
 மதலை, யானம், வங்கம்,  
 அன்றியு மோடத்தின் பெயர்  
 அம்பி, பகடு, பஃறி, தோணி  
 யின் பெயர் திமில், நவ்வி,  
 பொறி  
 மரக்கன்று - குழவி, பிள்ளை,  
 போதகம், போத்து  
 மரக்கால் - அம்பனம். சச்சம்,  
 கடன், கால், குளகம், தூம்பு,  
 வள்ளம்  
 மரக்கொம்பு - இபம், உலவை,  
 உறுப்பு, கம்பு, கவடு, கவலை,  
 குவடு, கொம்பர், சோடரம்,  
 கோடு, கோல், சாகை, சினை,  
 தாரு, பணை, பொங்கர், விட  
 பம், அன்றியு மிளங்கொம்பின்  
 பெயர் மெல்லியல், வளார்,  
 கவர்க்கொம்பின் பெயர் கப்பு,  
 கவை, இவற்றின் கணுவின்  
 பெயர் கண், பவ்வம்  
 மரத்தின்வகுப்பு - அகத்தி,  
 அசோகு, அத்தி, அரசு,  
 அனிச்சை, ஆச்சா, ஆத்தி,  
 ஆல், இத்தி, இலந்தை, இலவம்,  
 இலுப்பை, ஈந்து, உசில், எட்டி,  
 எலுமிச்சை ஓமை, கடம்பு,  
 கடவு கடுக்காய், கழுகு, கருக்கு  
 வாளி, கருங்காலி, கள்ளி,  
 காயா, குங்குமம், குருந்து,  
 கூந்தற்பனை, கொன்றை,  
 கோங்கு, சந்தனம், சீவந்தி,  
 செண்பகம், செருந்தி, தணக்கு,  
 தெங்கு, தேக்கு, நறுவிலி,  
 நாரத்தை, நாவல், நெல்லி,  
 நொச்சி, பச்சிலை, பலா, பனை,  
 பாதிரி, பாலை, பிராய், புளி,

புன்முருக்கு, புன்முருங்கை,  
 புன்னை, பூவரசு, மகிழ்,  
 மஞ்சாடி, மருதம், மலைப்  
 பச்சை, மலை மல்லிகை, மா,  
 மாதளை, முருக்கு, முருங்கை,  
 மூங்கில், வன்னி, வாகை,  
 வில்வம், விளா, வெட்பாலை,  
 வேங்கை, வேம்பு, வேல், இவை  
 தத்தம் வாயிற் காண்க.

மரத்தோல் - சீரை, வற்கலை  
 மரப்பொந்து - உலவை, சோடரம்  
 செறிவு, பொதும்பர், பொய்,  
 பொள்ளல்

மரம் - அகமம், அகலியம்,  
 அனோக்கம், குசம், கோட  
 ரம், சாதி, சாலம், தரு, தாபரம்,  
 தாரு, துருமம், பலாசி, பாதுபம்,  
 பூருகம், விடபி, விருக்கம்,  
 அன்றியு மிளமரத்தின் பெயர்  
 நாகு, காய்த்தமரத்தின் பெயர்  
 பலி, பலினம், காயாதமரத்தின்  
 பெயர் அவகேசி, பூவாது  
 காய்க்குமரத்தின் பெயர் சோளி  
 வானபத்தி, வானப்பிரத்தி,  
 பூத்துக்காய்க்கு மரத்தின்  
 பெயர் வானபத்தியம், ஒருகாற்  
 காய்த்துப்படுமரத்தின் பெயர்  
 ஓடதி, அகவயிரமுள்ள மரத்  
 தின் பெயர் ஆண்மரம், புற  
 வயிரமுள்ளமரத்தின் பெயர்  
 பெண்மரம், வயிரமில்லா  
 மரத்தின் பெயர் அலி, வெளிநு,  
 உலர்ந்த மரத்தின் பெயர்  
 வானம்

மரல் - அரலை  
 மரவட்டை - சதாபதி  
 மரவயிரம் - அரி, ஆசினி, கரி,  
 கலை, காழ், காழ்ப்பு, சம்பம்,  
 சாரம், சேகு, இவற்றுளுள்  
 வயிரம் அகக்காழ், அகங்காழ்,  
 புறவயிரம் புறக்காழ், புறங்காழ்



மருக்கொழுந்து - தவனகம், தலனம்  
 மருதநிலத்தலைவன் - ஊரன், கிழவன், மகிழ்நன்  
 மருதநிலத்திராகம் - மருதம்  
 மருதநிலத்தூர் - அகரம், உறை யுள், கிராமம், குடம், சோட்டம், சரணம், தண்ணடை, தாவளம், நகரம், நகர், நிகேதனம், நியமம், நிலயம், படப்பை, பள்ளி, பாழி, புரம், புரி, வசதி, வாழ்க்கை, வேசனம்  
 மருதநிலப்பறை - கிணை, பணை  
 மருதநிலப்பெண்கள் - ஆற்றுக் காலாட்டியர், உழத்தியர், கடைசியர்  
 மருதநில மாக்கள் - உழவர், கடைஞர், கம்பளர், களமர், கிளைஞர், தொழுவர், மள்ளர், விளைஞர்  
 மருதநிலம் - அகணி, கணி, கம்பலை, கழனி, களன், படுகர், பணை, பண்ணை, பழனம், பானல், முத்தம், மென்பால், வயல்  
 மருதமரம் - அருச்சுனம், பூதவம், மீக்குவம்  
 மருதோன்றிமரம் - குறிஞ்சி, கோரண்டம், இவற்றுள் வாடாப் பூவுள்ளது மகாசகை, செம்பூவுளது குரவகம், பச்சைப் பூவுளது குரண்டகம், கோரண்டம், பொன்னிறப்பூவுளது சயிரேயகம், பொன்னிறங் கலந்த கரும்பூவுளது சகசரி  
 மருந்து - உறை, அன்றியும் இரணத்தழும்பு தீர்க்குமருந்து சமானகரணி, ஆயுதத்தாற் பட்ட காயமாற்று மருந்து சல்லியகரணி, முறிந்தவறுப்புக் களை யினைக்கு மருந்து சந்தானகரணி, மூர்ச்சை தீர்த்

துயிர்தரு மருந்து அமிர்தம், சுஞ்சீவகரணி, சுஞ்சீவனி  
 மருமகன் - பலவழித்தோன்றல், மருகன், மருமான்  
 மரை - கானக்குதிரை, இதனாண் ஏறு, ஒருத்தல், போத்து, இதன் பெண் ஆ, நாகு, பெட்டை, இதன் குட்டி கன்று  
 மலங்கு மீன் - நூறை  
 மலடி - மைமை, வந்தி, வந்தை  
 மலர்தல் - அலர்தல், அவிழ்தல், நெகிழ்தல், விகசம், விகசிதம், விரியல், விள்ளல்  
 மலை - அசலம், அடுக்கல், அத்திரி, அரி, இரவி, இறும்பு, இறும் பூது, ஏந்தல், ஒங்கல், ஒதி, ஒதிமம், கல், கல்லகம், கிரி, குதரம், குத்திரம், குவடு, குறும் பொறை, குன்று, கோ, கோத் திரம், கோத்திரை, சக்கரம், சயிலம், சாரல், சிகரம், சிகரி, சிமயம், சிமிலம், சிலம்பு, சிலை, சிலோச்சயம், சையம், தடம், தரணி, தரம், தராதரம், தாணு, தாபரம், திகிரி, நகம், நவிரம், நாகம், பதலை, பருப்பதம், பறம்பு, பாதவம், பிறங்கல், பூதரம், பொகுட்டு, பொங்கர், பொச்சை, பொருப்பு, பொறை, போதி, மாதிரம், மேரு, வரை, விண்டு, விந்தம், விலங்கல், வீரம், வெற்பு, வேதண்டம், அன்றியுஞ் சிறு மலையின் பெயர் இறும்பு, கறடு, குவடு, குறும்பொறை, குன்று, பதலை, பொச்சை, பொற்றை  
 மலைப்பக்கம் - கடம், சரி, சாரல், சாணு, தடம், நிதம்பம்  
 மலைப்பச்சை - குளவி  
 மலைப்பிளப்பு - விடர்

மலைமல்லிகை - கிரிமல்லிகை,  
 குடசும், சக்கரம், வச்சகம்  
 மலையினுட்குகை - அளை,  
 கந்தரம், குகம், நிகுஞ்சம்,  
 முடுக்கர், முழை  
 மலையின் வீழாறு - அருவி,  
 உவதை  
 மலையுச்சி - குவடு, கூடம்,  
 கொடுமுடி, கோடு, சிகரம்,  
 சிமயம், முகடு  
 மல்லிகை - அனங்கம், பூருண்டி,  
 மாலதி  
 மழலைச்சொல் - உல்லாபம்,  
 குதலை, கொஞ்சல், மிழலை  
 மழு - கணிச்சி, குளிர், தண்ணம்,  
 நவியம், பரசு, பாலம்  
 மழை - ஆர்கலி, ஆலம், ஆலி,  
 உதகம், உறை, சீகரம், சோரி,  
 தாரை, திவலை, துளி, தூவல்,  
 தூறல், மாரி, வருடம், வானம்,  
 வான், அன்றியும் பெருமழை  
 யின் பெயர் ஆசாரம், விடா  
 மழையின் பெயர் சோனை,  
 அடை மழையின் பெயர்  
 பனித்தல், மழைவிடுதலின்  
 பெயர் தலையல்  
 மழைத்துளி - ஆவி, உறை, சிதர்,  
 சீகரம், தளி, திவலை, துமி,  
 தூவல்  
 மழைத்தாவல் - அரி, சிதர், சிகரம்,  
 தூவலை, தூவல், பிதிர்  
 மழைபெய்தல் - சொரிதல்,  
 துளித்தல், தூவல், தூறல்,  
 பனித்தல், பொழிதல்  
 மறதி - அயர்ப்பு, இவறல்,  
 பொச்சாப்பு, மறப்பு, மறல்,  
 மறவி, வழக்கு  
 மறவாமை - கடைப்பிடி  
 மறைதல் - ஒளித்தல்  
 மறைத்தசொல் - இடக்கர், எக்கர்,  
 கூதனம்

மறைவு - அபவாரணம், அற்றம்,  
 இராசியம், ஒதுக்கம், சூய்யம்,  
 புதை, மாய்தல், மாய்வு  
 மனம் - அகம், இதயம், உளம்,  
 உள், உள்ளம், உன்னம், சித்தம்  
 நெஞ்சு, முன்னம்  
 மனுடர் - ஆடவர், ஆண்டையர்,  
 நரர், மக்கள், மண்ணோர்,  
 மனிதர், மாக்கள், மாந்தர்,  
 மாணவர், மாணிடர், மானுடர்,  
 மைந்தர்  
 மனுடர் படுக்கை - அமளி, அரி,  
 உறையுள், கட்சி, கண்படை  
 கிடக்கை, சட்டகம், சயனம்,  
 சாயல், சேக்கை, சேர்விடம்,  
 தளிமம், துயிலிடம், பள்ளி,  
 பாயல், பாழி, அன்றியும் விசி  
 யின் பெயர் அரி, கட்டிலின்  
 பெயர் அங்கம், அரி, பரியங்கம்  
 பாண்டில், பாரி, மஞ்சம்,  
 மஞ்சு  
 மனைவி - இல், இல்லவள்,  
 இல்லாள், உரிமை, களத்திரம்  
 காதலி, காந்தை, குடும்பினி,  
 தாரம், துணைவி, தேவி, நாயகி,  
 பன்னி, பாரி, பாரியை, பிரியை,  
 மணமகள், மனை, மனை  
 யாட்டி, மனையாள், வல்  
 லவி, வாழ்க்கைத் துணைவி,  
 விருந்தனை  
 மன்மதன் - அங்கசன், அனங்கன்,  
 ஆழிமுரசோன், இரதிகாதலன்  
 உருவிலி, ஐங்கணைக்கிழவன்,  
 கந்தர்ப்பன், கருப்பு வில்லி,  
 காமன், சம்பராரி, சித்தசன்,  
 சுரும்பாவன், திங்கட்குடை  
 யோன், திருமகண்மைந்தன்,  
 தென்றறறேரோன், பஞ்ச  
 பாணன், பூவம்பன், பூவாளி,  
 மகரகேதனன், மதன், மது  
 சகன், மனோசன், மனோற்  
 பவன், மாமகன், மாரன், மான்

மகன், மீனக்கொடியோன்,  
மோகன், வசந்தன், வேள்,  
வேனிவாளி

மன்மதன் கணைவகை -  
அரவிந்தம், அசோகம், குவளை,  
சூதம், முல்லை, இவற்றுட்  
சூதம் மாமரம், அரவிந்தம்,  
தாமரை, இவ்வைங்கணையின்  
பெயர் உன்மத்தம், மதனம்,  
மோகனம், சந்தாபம், வசிக  
ரணம், அவையாவன: மயக்கம்,  
மௌனம், ஆசை, சிந்தாசூலம்,  
புணர்ச்சிக்கிணக்கம், அன்றி  
யும்வ்வைங்கணை பயக்கும  
வத்தைகளின் பெயர்: பேசா  
தொழியா நினைவு சுப்பிர  
யோகம், இரங்கிப் பெரு  
மூச்சுயிர்த்தல் விப்பிரயோகம்,  
வெதும்பியுணர்வு வெறுத்தல்  
சோகம், அழுது பிதற்றுதல்  
மோகம், மயங்கலுஞ்சாதலும்  
மரணம்

மன்மதன்கூத்து - பேடு  
மன்மதன் மகன் - அநிருத்தன்  
மன்மதன் மனைவி - இரதி

### மா

மாசி மாதம் - தபம், மாகம்  
மாகின்மை - அமலம், அனகம்,  
நிருமலம், விமலம்  
மாகு - அழுக்கு, கசடு, களங்கம்,  
கறை, மலம், மலினம், மலீமசம்,  
அன்றியும் மனமாகு, உபமலம்  
மாடம் - மண்ணீடு, வேயுள்  
மாட்சிமை - அமைதி, ஆன்றல்,  
சால்பு, செழுமை, நிறை, மண்,  
மதன், மாணம், மாண், மாண்  
டல், மாண்டி, வளம், வாய்த்தல்  
மாட்டுக்குளம்பு - கோட்பாதம்

மாணிக்கம் - கவுத்துவம், செம்  
மணி, பதுமராகம், மாமணி  
மாதம் - திங்கள், மதி  
மாதரிடையணி - அரைப்  
பட்டிகை, சரமணிக்கோவை,  
இவற்றின் பெயர் தத்தம்  
வரியிற்காண்க. அன்றியும்  
எழுக்கோவை மணியணி  
மேகலை, எட்டுக்கோவை  
காஞ்சி, பதிநாறுகோவை  
கலாபம், பதினெண்கோவை  
தாமம், பருமம், முப்பத்  
திரண்டு கோவை விரிசிகை  
மாதளை - கழுமுள், மாதுளங்கம்,  
மாதுளம், அன்றியுந் தாது  
மாதளையின் பெயர் தாடிமம்  
மாத்திரை - கணம்  
மாமரம் - ஆம்பிரம், இரதம்,  
கொக்கு, சுள்ளி, சூதம், மாந்தி,  
மாழை, அன்றியுந் தேமாவின்  
பெயர் சேதாரம், புளிமாவின்  
பெயர் ஆம்பிரம், இடங்கம்,  
எகினம், எகின், நாளினி  
மாமன் - அம்மான், மாதுலன்  
மார்கழிமாதம் - சகம், மாரக்க  
சிரம், மாரக்கம்  
மார்பு - அகலம், ஆகம், உரம்,  
செப்பம், நெஞ்சு, மருமம்  
மாலை - அணி, அணியல், அரி,  
அலங்கல், ஆரம், இலம்பகம்,  
ஒலியல், கண்ணி, கத்திகை,  
கோதை, சரம், சிசுழிகை, கக்கை,  
கருங்கல், சூட்டு, தாமம், தார்,  
தெரியல், தொங்கல், தொடர்,  
தொடை, தொடையல், படலை,  
பிணை, பிணையல், மஞ்சரி,  
மாலிகை, வாசிகை, அன்றியும்  
நுதலணி மாலையின் பெயர்  
இலம்பகம், சூட்டு, முடி  
மாலை யின் பெயர் கரோடி,  
கரோடிகை, தொடுத்த மாலை  
யின் பெயர் சிசுழிகை, தொடை

யல், மாலை, வாசிகை, பின்னிய  
 மாலையின்பெயர் பிணையல்,  
 கோத்த மாலையின் பெயர்  
 கோவை, சிகழிகை, படலை,  
 வாசிகை, இவையன்றியும்  
 பகைவர் நிறையோட்டுஞ்  
 சேவகர்க்கு வெட்சிமாலை,  
 பகைவரோட்டின தந்நிரை  
 மீட்ட வர்க்குக் கரந்தை  
 மாலை, பகைவர் மேற்செல்  
 லுஞ் சேவகர்க்கு வஞ்சிமாலை,  
 திரண்டு வரும் பகைவர் முன்  
 னெதிருன்றுஞ் சேவகர்க்குக்  
 காஞ்சி மாலை, தன்னரண்  
 காப்பார்க்கு நொச்சி மாலை,  
 பகைவரரண் பிடிப்பார்க்கு  
 உழிஞைமாலை, போர் வென்  
 றோர்க்குத் தும்பை மாலை  
 மாவலி - வயிரோசனன்  
 மாறுபாடு - எதிர்தல், கோணல்,  
 தெரித்தல், தெற்றல், நீக்கல்,  
 மலைவு, வரைவு  
 மாற்றல் - நீக்கல், மறுத்தல்,  
 வரைத்தல், விலக்கல்  
 மான் - அரிணம், உழை, ஏணம்,  
 குரங்கம், சாரங்கம், குணம்,  
 நவ்வி, பிணை, மறி, மிருகம்,  
 இதனாண் இரலை, ஏறு,  
 ஒருத்தல், கருமான், கலை,  
 புல்வாய், வச்சையம், இதன்  
 பெண் பிணை, இதன் பிள்ளை  
 ஏணி, கன்று, குழவி, தன்னம்,  
 பறழ், பார்ப்பு, பிணை, மறி  
 மான்றோல் - அயிணம், ஏணம்

மி

மிகவல்லோர் - குசலர், நிபுணர்,  
 விபுதர்  
 மிகுதல் - பொதிர்தல், மிகப்படல்

மிகுதி - அதிகம், அமலை,  
 அமர்தல், அலைத்துவம்,  
 ஆற்றல், ஆன்றல், இறப்பு,  
 உயிரம், உருத்தல், உருப்பம்,  
 உறு, ஊக்கம், ஊங்கு, கடுமை,  
 கட்டு, சுதழ்வு, கயவு, கலிப்பு,  
 சுழி, சுழிதல், கழுமல், கூர்சால்,  
 சிறப்பு, செறிவு, தவ, துப்பு,  
 நனி, நன்கு, நூங்கு, பிறங்கல்,  
 புதுமை, பூரி, பூரிப்பு, பெடம்,  
 பெருமிதம், பெருமை, பொக்  
 கம், பொங்கல், பொம்மல்,  
 பொலிவு, பொற்பு, மதர்வு,  
 மல்லல், மன், மிகை, வாகை,  
 வாசி, வால், விதப்பு, விளரி,  
 வெள்ளம்

மிடறு - அணல்

மிதுலைநகர் - விதேகம்

மிதுனவிராசி - இரட்டை,  
 சயமகள், தண்டு, பாடவள்,  
 பாடவை, யாழ், விழவு

மிருகசீரிடநாள் - இந்திரன்,  
 ஐந்தானம், நரிப்புறம், பாலை,  
 பேராளன், மதிநாள், மார்க்குழி,  
 மாழ்கு, மான்றலை, மும்மீன்,  
 வெய்யோன்

மிருது - சுகுமாரம், மென்மை

மிளகு - கலினை, கறி, காயம்,  
 கோளகம், திரங்கல், மரிசம்,  
 மரீசி, மிரியல்

மின்மினிப்பூச்சி - அலகு  
 கச்சோதம், கத்தியோதம்,  
 ஞலவல், நுளம்பு

மின்னல் - கனருசி, சஞ்சலம்,  
 சஞ்சலை, சபலம், சபலை,  
 சம்பை, தடிதடித்து, துடித்தல்,  
 மின், வித்துரு

மீ

மீகாமன் - நீகான், நீவான்,  
 மாலுமி

மீதிப்பொருள் - எச்சம், சேடம், மிச்சில்  
 மீளல் - திரிதரல், மடங்கல், மறிதரல்  
 மீனராசி - சலசரம், சலசலம், மச்சம், மயிலை  
 மீன் - அண்டசம், சகுலீ, சலசரம், மச்சம், மயிலை, மீனம், வகுலி, இதனாண் போத்து, இதன் பெண் நாகு, இதன் சினை குண்டி, இதன் முள்ளரிந்திடுங் கத்தியின் பெயர் அயிரி  
 மீன்குத்திக்குருவி - சிரல், மீனெறி

மு

முகடு - மஞ்ச  
 முகத்தல் - தோண்டல், நொள்கல், நெண்டல், மொள்ளல்  
 முகம் - ஆசியம், ஆனனம், துண்டம், வத்திரம்  
 முக - கடுவன், கலை, கண்டல் கோலாங்கூலம், மைமுகன், இதனாண் ஓரி, கலை, இதன் பெண் மந்தி  
 முடங்கல் - துடங்கல், நுணங்கல், மடங்கல்  
 முடவன் - அனூரு சூநியன், பங்கு  
 முடி - கிரீடம், கோடரம், கடிக்கை, குடிக்கை, சேகரம், மகுடம், பதுமம்  
 முடிதல் - தீர்தல், முற்றுதல், மூவுதல்  
 முடித்தல் - நீட்டித்தல்  
 முடியாக்காலம் - ஊழி  
 முடிவு - அந்தம், அந்தரம், இறுதி, ஓடுக்கம், ஓய்வு, கடை, கரை, காண்டம்  
 முடுகியல் - அராகம், வண்ணகம்  
 முட்டை - அண்டம், அரிட்டம், கரு குடம்பை, கோசம், சினை

முட்பன்றி - எய், சமர், சல்லயம், சல்லியம், முண்மா, இதின முள்ளின் பெயர் சலம், சல்லம், சல்லி  
 முதலை - அண்டசம், இடங்கர், சிஞ்சுமாரம், முசலி, வன்மீன், இதனாண் கரா, கராம்  
 முதல் - அடி, ஆதி, தலை, தாள், முன்னர்  
 முதுகு - அபரம், சுவல், துன்னு, புறம், வெரிந் வென்  
 முத்திரை - பொறி, அன்றியு மடையாளத்தைக் காண்க.  
 முத்து - ஆரம், தாளம், திரட்சி, நாலி, நித்திலம், மணி, முத்தம், முத்தாபலம், மொத்திசும்  
 முத்துப்பிறக்குமிடம் - இப்பி, உடும்பு, கடன்மீன், கதலி, கமலம், கமுகு கரும்பு, கொக்கு சங்கு செந்நெல், திங்கள், நத்து நாடம், பசுவின்பல், பன்றி மருப்பு, மடந்தையர் கந்தரம், முதலை, மூங்கில், மேகம், யானை மருப்பு  
 முந்திரிக்கொடி - கோத்திரிகை, மதுரசம், மதுரம்  
 முயல் - சசம், இதன் பிள்ளை குட்டி, ருருணை, பறும், பிள்ளை முயற்சி - ஆள்வினை, இயற்றி, உற்சாகம், உஞற்று, உத்தி யோகம், உழப்பு, உள்ளம், தானாண்மை, தாள்  
 முருகனாயுதம் - வேல்  
 முருகன் - அரன்மகன், அறுமீன், காதலன், அறுமுகன், ஆசான், ஆண்டலைக்கொடியோன், கங்கைமைந்தன், கடம்பன், கந்தன், கலையுணர் புலவன், காங்கேயன், கார்த்திகேயன், குகன், குழகன், குறிஞ்சி வேந்தன், குன்றெறிந்தோன், கௌரிந்தனன், சண்முகன்,

சரவணபவன், சிலம்பன், சுப்பிரமணியன், சுரேசன், சூர்ப்பகைவன், செட்டி, செவ்வேள், சேந்தன், சேய், சேவற் கொடியோன், தாருகற்செற்றோன், தாருகாரி, தெய்வயானை காந்தன், தேவசேனாதிபதி, பாவகி, மஞ்ஞையூர்தி மயோன்முருகன், முருகுவரைபகவெறிந்தோன், வள்ளிமணாளன், வாகுலேயன், விசாகன், வேலன், வேலிறைவன், வேள்

முருகன்சூத்து - குடை, கொடி, கொட்டி, துடி

முருகன்சூத்து - சேவற்கொடி  
முருகன்வாகனம் - மயில், யானை  
முருகு - சுவர், கிஞ்சுகம், பலாசு  
இவற்றுட் புனமுருக்கின் பெயர் பலாசு

முருங்கை - சிக்குரு, அன்றியும் புனமுருங்கையின் பெயர் புன்கு

முலை - அம்மம், உரோருகம், குயம், குருக்கண், கொங்கை, கொம்மை, சேக்கை, சொற்கம், தனம், நகிலம், பயோதரம், பறம்பு

முலைக்கண் - சிலீமுகம், குசுகம்  
முலைப்பால் - பீர்

முல்லை - ஊதிகை, கற்பு, தளவம், தளவு, நைதிகை, மாலதி

முல்லை நிலத்தலைவன் - அண்ணல், காணகநாடன், குறும்பொறைநாடன், தோன்றல்

முல்லைநிலத்தாறு - கலுழி, கன்னயாறு

முல்லைநிலத்திராகம் - சாதாரி  
முல்லைநிலத்தூர் - ஆய்ப்பாடி, ஆவிரம், இடைச்சேரி,

உவளாகம், பாடி, வல்லி, வல்லியம்  
முல்லை நிலப்பறை - ஏறங்கோட்பறை, பம்பை  
முல்லை நிலமக்கள் - அண்டர், அமுதர், ஆயர், ஆன்வல் லோர், இடையர், இப்பர், கானவர், குடவர், கோபாலர், கோவைசியர், கோவர், கோவர்த்தனர், கோவலர், கோவிந்தர், தொறுவர், பொதுவர், முல்லையர், அந்நிலப் பெண்கள் ஆய்ச்சியர், இடைச்சியர், குடத்தியர், தொறுவியர், பொதுவியர்

முல்லை நிலம் - சமப்பால், புறம்பணை, புறவம், வானச்சார்வு

முழங்கை - கூபரம், கூர்ப்பரம்  
முழந்தாள் - சானு, முழந்து  
முளை - அங்குரம், கால்தரி  
முளைத்தல் - உருத்தல், கெழுமுதல், தோற்றல், நாறுதல், பொடித்தல்

முள் - கடு, கண்டகம், அன்றியும் முட்செடிப் பொதுப்பெயர் முண்டகம், முளரி

முள்ளி - கண்டலம், முண்டகம்  
முறம் - சின்னம், களகு, தட்டு, முற்றில்

முறித்தல் - அகைத்தல், இறுத்தல், ஓசித்தல், ஓடித்தல், கோடல், முரித்தல்

முறுக்கல் - திருகல்  
முறைமை - ஊழ், ஒப்புரவு, ஒழுக்கம், கடன், சுதம், செய்கடன், நியதி, நியமம், நிலை, பத்தி, பாரம்பரியம், மரபு, வழி

முற்றம் - அங்கணம், முன்றில்  
முனிவரிருக்கம் பீடம் - பீடிகை, விட்டரம்

முனிவரிருக்கும் வாசம் -  
 கரண்டை, குகை, தாபதம்,  
 பள்ளி, பாழி, மடம்  
 முனிவர் - அடிகள், அந்தணர்,  
 அய்யர், அருந்தவர், அறவோர்,  
 அறிஞர், இருபடிகள், இலிங்கி  
 கள், உயர்ந்தோர், உறுவர்,  
 ஐம்புலன் வென்றோர்,  
 கடவுளார், கடிந்தோர், சார்பில்  
 வோர், சௌமியர், தபோதனர்,  
 தவத்தர், தவர், தாபதர், துறந்  
 தோர், துறவோர், நீத்தோர்,  
 படிவர், பண்ணவர், பலமூல  
 சாகாசனர், பற்றற்றார், பெரி  
 யோர், மாதவர், முனைவர்,  
 மெய்யர், மோனர், மௌனியர்,  
 யதிகள், யோகர், யோகியர்  
 முனை - நுதி, நுணை  
 முன் - புரம், முன்பு  
 முன்பிறந்தாள் - அக்காள்,  
 அக்கை, அன்னை, செவிலி,  
 சேட்டை, தத்தை, தெளவை,  
 முன்னை, மூத்தாள்  
 முன்றானை - தோகை, கச்சம்,  
 கஞ்சகம், சாரவாரம், விடுந்  
 தலைப்பு  
 முன்னிலையசைச்சொல் -  
 அத்தை, இ, இக, இத்தை,  
 மதி, மாள, மியா, மோ, யாழ,  
 வாழிய  
 முன்னை நாள் - நெருநல்,  
 நென்னல்

## மு

முக்கு - ஆக்கிராணம், கோணம்,  
 துண்டம், நாசி, நாசிகை, நாடி  
 முக்குக்கண்ணாடி - உபநயனம்,  
 சுவோசனம்  
 முங்கில் - அமை, அம்பு, அரி,  
 ஆம்பல், ஓங்கல், கண், கழை,

காம்பு, கிளை, கீசகம், சந்தி,  
 சபம், சானகி, தட்டை, தண்டு,  
 திகிரி, துளை, தூம்பு, நெட்டில்,  
 நேமி, பணை, பாசு, பாண்டில்,  
 பாதிரி, புணை, முடங்கல்,  
 முந்தூழ், முளை, வரை, விண்  
 டல், விண்டு, வெதிர், வேணு,  
 வேண், வேரல், வேல், வேழம்,  
 இதனரிசி தோரை  
 முஞ்சுறு - சுசந்தரி, சுண்டன்,  
 சுவவு, குறன்  
 முடுதல் - சவித்தல், போதித்தல்,  
 போர்த்தல், மூய்தல், மொய்த்  
 தல், வேய்தல்  
 மூட்டல் - பொருதல், மாட்டல்  
 முதுணர்ந்தோர் - முதுவர்  
 முதேவி - இந்திரைக்கு மூத்தாள்,  
 ஏகவேணி, கலதி, கழுதை  
 வாகனி, காக்கைக்கொடியாள்,  
 கெடலணங்கு, கேட்டை,  
 சிறப்பிலாதாள், சீர்க்கடி,  
 சேட்டை, தெளவை, முகடி  
 மூத்தோன் - அடிகள், அத்தன்,  
 அய்யன், ஆசான், ஆகிரன்,  
 இறை, ஈசன், உரவோன்,  
 குரவன், கோமான், சாமி,  
 சேட்டன், நாதன், பதி,  
 பெருமான், முதியோன்  
 மூப்பு - கிழமை, முதுமை, முற்றல்,  
 விருத்தம்  
 மூலநாள் - அகரநாள், அன்றில்,  
 ஆனி, குருகு, கொக்கு, சிலை,  
 தேட்கடை, வில்

## மெ

மெத்தை - அணை, அமளி,  
 காகுளி, தவிசு, தளிமம், தற்பம்  
 மெய் - ஆணை, உண்மை, சச்சம்,  
 சத்தியம், சாதம், தத்தியம்,  
 திடம், தின்மை, நிசாதனம்,

நிச்சயம், நிலைமை, நீதி, பசுமை, பட்டாங்கு, பொருள், வண்மை, வாய், வாய்மை, விதி, வேளாண்மை

மெய்காப்பாளர் - சுஞ்சுகி, சாவலர், வாயிலாளர், வாயிலோர்  
மெலிவு - அற்றம், சிக்கம், தேம்பல், பழங்கண், புன்கண், வாடல்  
மெல்லல் - கவட்டல்  
மெழுகு - வள்ளியம்

### மே

மேகம் - அப்பிரம், அம், அம்புதம், இளை, ஊரி, எழிலி, கதம்பம், கந்தரம், கருவி, கனம், கார், கார்முகம், காளம், குயின், கொண்டல், கொண்டமு, சல தரம், சீதம், சீமுதம், செல், தாராதரம், நீகம், பயோதரம், புயல், மங்குல், மஞ்சு, மழை, மாசு, மாரி, மால், முகில், முதிரம், மை, வான் விசம்பு, விண், விண்டு, விளைவு  
மேடவிராசி - ஆடு, உதள், கொறி, தகர், மறி, மை, யாடு, வருடை  
மேடு - உயர்நிலம், ஓங்கல், கரு குப்பை, குவால், குவை, சுவல், திடர், திட்டு, திட்டை, படர், முசை, வல்லை, வன்பால், அன்றியும் பரன்மேடு முரம்பு  
மேல் - இந்தனம், உபரி, உம்பர், ஞாங்கர், மிசை, மீ, முன், மேக்கு மேற்கு, வலம்  
மேற்கட்டி - கம்பலம், படங்கு, வானி, விதானம்  
மேற்கு - குடக்கு, பச்சிமம், பிரத் தியக்கு மேக்கு மேல், வாருணம்  
மேண்மை - ஏற்றம், கயம், கயவு, கியாதம், சாயல், சாலூரம்,

ஞெள்ளல், மேதகம், மேதை, மேற்கோள், இவற்றுண் மேன் பாடுரைத்தல் நெடுமொழி

### மொ

மொட்டை - தட்டை, முண்டம், முண்டிதம்  
மொட்டையாக்கல் - மழித்தல்  
மொய்த்தல் - முடுகல், முசல், முஞ்சல், முழ்த்தல்

### மோ

மோக்கம் - அபவருக்கம், அமுதம், கேடிலுவகை, கேவலம், கை வல்லியம், சித்தி, சிவம், நிரு வாணம், நிலைபேறு, பஞ்சம கதி, பரகதி, மீளாக்கதி, முத்தி, வீடு  
மோதிரம் - ஆழி, இலச்சினை, வீசம்  
மோர் - அரிட்டம், அருப்பம், அளை, காலேயம், தக்கிரம், மச்சிகை, மதிகம், முசர்

### மொள

மொளனம் - மதனம், முகம், மோனம், வாளா

### யா

யாகத்தம்பம் - யூபம்  
யாகம் - இட்டி, எச்சம், ஓமம், கிருது, சத்திரம், சித்து, மகம், யசனம், யூபம், வேள்வி  
யாளி - அறகு, பூக்கை, இதனாண் தகர், இதன்பிள்ளை குருளை, குழவி



யானை - அத்தி, அறுகு, ஆம்பல், இபம், இம்மடி, உம்பல், உவா, எறும்பி, ஒருத்தல், ஒங்கல், கடிவை, கயம், கரி, கரிணி, கரேணு, களபம், களிற்று, கள்வன், கறையடி, குஞ்சரம், கும்பி, கைப்புலி, கைம்மலை, கைம்மா, கோட்டுமா, சிந்தூரம், சுண்டாலி, சூகை, தந்தாவளம், தந்தி, தாமம், திண்டி, தும்பி, தூங்கல், தெள்ளி, தோல் நாகம், நால்வாய், நூழில், பசுடு, புகர்முகம், புழைக்கை, பூக்கை, பெருமா, பொங்கடி, போதகம், மதகயம், மதமொய், மதாவளம், மந்தமா, மருண்மா, மறமலி, மாதங்கம், மாதிரம், மொய், வயமா, வல்விலங்கு, வழுவை, வாரணம், வேதண்டம், வேழம், இத்தாண் உம்பல், ஒருத்தல், களிற்று, தகர், பசுடு, மா, இதன்பெண் அத்தினி, கரிணி, பிடி, வடவை, இதன் கன்று கயந்தலை, கய முனி, களபம், குழவி, துடியடி, போதகம், முனி, அன்றியு மலையிற் பிறந்தயானை கரி சரம், ஆற்றுச் சார்பிற் பிறந்த யானை நதிசரம், வனத்திற் பிறந்தயானை வனசரம்  
 யானைக்கச்சை - கண்டம்  
 யானைக்கடைக்கண் - நிரியானம்  
 யானைக்கட்டுத்தறி - ஆளானம், வெளில்  
 யானைக்கதுப்பு - கடம், கரடம், கவுள், கொடிறு  
 யானைக்கயிறு - கச்சம், கச்சை, கவடு, தூசு, புரோசை  
 யானைக்கூட்டத்துத் தலையானை - யூதநாதன், யூதபம்

யானைக்கூட்டம் - கடகம், கடம், யூதம்  
 யானைக்கொம்பு - எயிறு, கோடு, தந்தம், இவற்றினடி கரீரம், இவற்றினடு பிருதுமானம்  
 யானைசெல்வழி - தண்டம்  
 யானைச்சங்கிலி - அந்துகம், சிருங்கலம், நிகளம்  
 யானைச்செவி - கன்னன், தாலம்  
 யானைதிரியுங்காடு - கரிகாடு  
 யானைதுயிலிடம் - சேவகம்  
 யானைத்தோட்டி - அங்குசம், குடாரி, கோணம், இதன்பிடர் இயாதம்  
 யானை நிற்குங்கூடம் - ஆலயம், ஒளி, வாரி  
 யானை நுதற்பட்டம் - ஒடை  
 யானைநோய் - பாகலம்  
 யானைப்படுகுழி - பயம்பு  
 யானைப்பாகர் - ஆதோரணம், பண்ணுவர், வதுவர், வாதுவர்  
 யானைமணி - கண்டை  
 யானைமதம் - கடம், கடாரம், தானம், மதமொழிந்தயானை நிருமதம்  
 யானைமத்தகம் - கும்பம்  
 யானைமீன் - திமிலம், பனைமீன், பெருமீன்  
 யானைமுகபடாம் - சூழி, படம், மந்தனம்  
 யானைமுதுகு - மஞ்ச  
 யானைமுன்கால் - காத்திரம், பின் காலின் பெயர் அபரம்  
 யானைமேற்றவிசு - இலகடம், பலகாரம்  
 யானை யுண்ணுமுணவு - அங்கதம்  
 யானையுறப்பினுட்டுதிக்கை - சுண்டம், தண்டம், தொண்டலம், தொண்டை, இதனுனி

யின்பெயர் ஆழிபுட்கரம், இது  
விடுநீரின் பெயர் கரசீகரம்,  
விவாழி

யானையைப் பாகர்தட்டு

மோசை - அப்புது, ஆது, ஐ

யானையை விழுங்குமீன் -

திமிங்கிலம், திமிதிமி,

அம்மீனைவிழுங்கு மீன்

திமிங்கிலகிலம்

யானைவால் - தாலவட்டம்,

வாலதி, இதனுனி வேசகம்

யு

யுகமுடிவு - ஊழி, மடங்கல்

யோ

யோகம் - கூடல்

யோகினி - சன்மினி, சூர்மகள்

வ

வசமாக்கல் - வசித்துவம்,

வாடித்தல்

வசம் - வசீகரணம், வசீகரம்

வசவி - அசதி, குட்டினி, குண்

டனி, குறளி, கூனி, துட்டை,

தொழுத்தை, படுவி

வசனம் - ஆமரி, பாசரம், வலந்தம்,

வாக்கு, வாசகம், வார்த்தை

வச்சிராயுதம் - அசனி, குலிசம்,

சதகோடி, சதமுனை, சம்பம்,

வயிரம்

வஞ்சகம் - அகாதம், கஞ்சம்,

கபடம், கலி, கிருத்திமம்,

குடிலம், குத்திரம், குய்யம்,

பட்டிமை, புள்ளுவம், மாயம்,

வஞ்சனை

வஞ்சனையாளன் - அகாதன்,

தூர்த்தன், நிகாதன்

வடக்கு - உதக்கு, உத்தரம்

வடமொழி - ஆரியம், பிராகிருதம்

வடமொழிக்கும் பிறபாடைக்கு

மொத்தமொழி - தற்சமம்

வடமொழியிற்றிரிந்த மொழி -

தற்பவம்

வடிவு - ஆகாரம், உரு, உருவம்,

சட்டகம், சந்தம், செண்ணம்,

படிவம், மேனி, வண்ணம்

வட்டம் - ஆழி, கடகம், கணம்,

குண்டலம், கொம்மை,

கோளகை, சக்கரம், சில்லி,

தட்டு, திகிரி, நேமி, படலிகை,

பருதி, பாண்டில், பாலிகை,

மண்டலம், மல்லை,

வட்டணை, வலயம், வல்லை,

வளையம், விம்பம், விருத்தம்,

இவற்றுட்டிரண்டவட்டம்

சூழியம்

வட்டில் - கரகம், கோரம், சகடம்

சாகை, சிகரம், வள்ளல்,

அன்றியுஞ் சிறுவட்டிலின்

பெயர் கிண்ணம், கிராணம்

வணங்குதல் - அஞ்சலி, இறைஞ்சல்,

காணல், காண்டல், குரங்கல்,

கைகூப்பல், சலாம், தாழ்த்தல்,

தெண்டனிடல், தொழுதல்,

பணிதல், பரவல், பார்த்தல்,

போற்றல், வந்தனை, வந்தித்தல்,

வழிபடல்

வண்டி - ஊர்தி, ஒழுக்கை, சகடம்,

சகடு, சகடை, சாகாடு, சாடு,

பண்டி, வையம், அன்றியும்

பாண்டில் பூண்டலூர்தி சகடம்

சிவிகை, வையம்

வண்டியுளிரும்பு - இருசு, கந்து

வண்டு - அராபதம், அரி, அளி,

அறுபதம், ஈ, கரும்புள், கழுத

கள் னூண், காமன், கிடம்,

கீதம், கேசரம், கேசவம், சஞ்சரி

கம், சஞ்சாளிகம், சாரங்கம், சிலீ முகம், சுரும்பு, சூதம், ன்ரிமிறு, தும்பி, தேன், பிரசம், பிரமரம், பிருங்கம், புண்டரீகம், புள், மதுகரம், மதுபம், மந்தி, மா, மித்ரி, மொய், வடு, வரி, வரிக்கடை, இவற்றுளாண் வண்டு சுரும்பு, தும்பி, மதுகரம், பெண் வண்டு தேன்

வண்ணாரர் - ஈரங்கொல்லியர், ஏகாலியர், காழியர், தூசர் வயல் - அகணி, ஆலவம், நம்பலை, கழனி, கைதை, கோட்டம், செய், செறு, தடி, பணை, பண்ணை, பழனம், பானல், புலம், விளைபுலம், அன்றியுஞ் சிறுவயல் குண்டில், பாத்தி, செந்நெல் விளையு நிலம் சாலேயம்

வயிடுரியம் - வாலவாயம்

வயித்தியர் - ஆமாத்தியர், ஆயுள் வேதியர், ஆரியர், பண்டிதர், பிடகர், மருத்துவர்

வயிரத்தின்பெயர் -

மரவயிரத்தைக் காண்க.

வயிரமணி - வச்சிரம்

வயிரவன் - ஆபதோத்தாரணன், ஆரியைதநயன், சுருங்குதிரை யாளி, காரி, குதிரையாளி, குமரன், கேத்திரபாலன், சித்தன், ஞானியூர்தி, தண்டா யுதன், பச்சைச்சடையன், பவழ நெடுங் குஞ்சியோன், பிள்ளை, முடுவல் வெம்படையோன், முத்தமிழ்க்குரியோன், முத்தலைவேலோன், முத்தன், முர்த்திகள், வடுகன், வித்தகன் வயிறு - அகடு, உதரம், குக்கி, குழி, சடரம், துத்தம், பண்டி, மடி, மேடு, மோடு, வயின்

வரகு - கோத்திரவம்

வரகுவைக்கோல் - கருவை

வரம்பின்பக்கம் - கங்கு

வரம்பு - அணை, கங்கு, குரட்டி, கோடு, தடம், பரம்பு, பாரம், வரை, வாரம்

வரிசை - பதம்

வருங்காரியஞ்சொல்வோர் -

கருமத்தலைவர், சாக்கையர், நிமித்தர், புரோகிதர், வள்ளுவர்

வருடம் - ஆண்டு, ஆயனம், சமை, தெய்வம், யாண்டு, வற்சரம், இதன் பாதி அயனம்

வருணன் - புனல்வேந்தன், புனற்க ரசன், மேற்றிசைப் பாலன்

வருத்தந்தீர்தல் - அயர்வுயிர்த்தல்

வருத்தம் - அணங்கு, அயர்வு, அநுகம், அவலம், ஆகுலம், ஆய்வு, உய்வு, உலைப்பு, ஏது, கசிவு, கவற்சி, கொல், தாவு, நொசி, நோய், பரி, மிகை, மிறை, வயாவு, வேதனை

வருந்துதல் - அகைத்தல், அனாங் கல், அலமரம், அலைதல், அவலித்தல், அவிதல், அமுங் கல், ஆகுலித்தல், உயங்குதல், உலைதல், ஒறுத்தல், ஒவல், கவலல், துகைத்தல், பருவரல், பனித்தல், மிறைதல், அன்றியும் வருத்தமாற்றாது நிறம் வேறா தல் பசுத்தல், பசவல்

வரையாடு - சாபம், வருடை

வரையாதுகொடுப்போர் -

வள்ளியோர்

வலதுபக்கம் - சவ்வியம், தக்கணம், வலம்

வலம்புரிச்சங்காயிரஞ்சூழ்ந்தது - பாஞ்சசன்னியம்

வலம்புரிச்சங்கு - கொக்கரை, சங்காயிரஞ்சூழ்ந்த சங்கு சலஞ்சலம், பணிலம்

வலி - அடல், அரி, ஆண்மை, ஆற்றல், இகல், ஈடு, உம்பல், உரம், உழப்பு, உறுதி, ஊக்கம்,

எழில், எறும்பு, ஏண், சுருமை, கலி, கூளி, கொம்மை, சொற்றம், கோள், சுத்தி, சுத்துவம், ஞாட்பு, தரம், தற்செல்வம், தாவு, தானம், திண்ணம், திண்மை, திறம், திறல், தீரம், துப்பு, தோற்றம், நாட்பு, நோன்மை, பம்பல், பராக்கிரமம், பாழி, பீடு, மஞ்சு, மதம், மதன், மதுகை, மல், மல்லல், மள்ளல், மறம், மாவுரம், மானம், மிடல், மீளி, முடலை, முடுகல், முரண், முன்பு, முரி, மெய்ந்நலம், மைந்து, மொயம்பு, வயம், வலம், வள், வண்மை, வாய்மை, விறல், வீரம்

வலிதருதல் - ஆற்றுவித்தல், வலியுறுத்தல்

வலியுழித்தல் - ஆற்றறுத்தல்

வலியன் - சுஞ்சரிடம், சுஞ்சனம், கிகிணி, பாரத்துவாசம், வயவன்

வலை - கண்ணி, கொக்கரை, சாலம்

வல்லான் - சமர்த்தன், வலவை, வல்லவன், வல்லாளன், வல்லுநன்

வழி - அடைவு, அதர், அயனம், ஆறு, இடவை, இயவு, இயவை, உந்தரம், ஒழுக்கம், கால், கிறி, சரி, செப்பம், செலவு, தடவு, தாரி, தாரை, துறை, தெரு, நடவை, நடை, நெறி, படர், பட்டம், பதம், பதவி, பதவை, பரி, பாதை போக்கு, மார்க்கம், வகிர், வகுந்தம், வட்டை, வதி, வயவை, வரி, வனம், வாரி, வீதி, அன்றியு மரும்வழியின் பெயர் அத்தம், கடம், கடறு, சுரம், தூம்பு, கவர்வழியின் பெயர் கவலை, கவை, சிறுவழியின் பெயர் விடங்கர், நீள் வழியின் பெயர் அளக்கர், இரங்கி

யேறும் வழியின் பெயர் படுகர், புதுவரம்பு வழியின் பெயர் மரிசி, பழைய வரம்பு வழியின் பெயர் மஞ்சில், இடுக்குவழியின் பெயர் இட்டிகை வழிச்செல்வோர் - பதிகர் வழிப்படுத்தல் - ஆற்றுப்படை வழிப்பறித்தல் - அதர்கொளல், ஆறலைத்தல்

வழுக்குநிலம் - இழுக்கல் வளமை - கெழுமை, கொழுமை, மதன், மல், மல்லல், மாணர், வண்மை, வளப்பம், வளம் வளர்தல் - உருத்திதம், திமிர்தல், திடிறல், நிமிர்தல், வளர்ச்சி, விருத்தி

வளை - சிவப்பிரம், பிலம் வளைதடி - எழுவு, கணையம், சுழல்படை, பரிசம், பாரா வளையம், வட்டம்

வளைத்தல் - குனித்தல், கோலல், குழ்போதல், திருகல், தொடுத்தல், முற்றுதல், வணங்கல், வரையறுத்தல், வலத்தல், வளாவல், வாங்கல்

வளைவு - ஆவல், குடிலம், கலாவல், கூன், கோடல், கோட்டம் கோணல், கோண், தடவு, தட்டு, முற்றல், வக்கிரம், வசிவு வணங்கல், வணர், வலந்தம், வளாவல், வாங்கல்

வள்ளை - ஞாளிகம், நாளிகம் வறட்சண்டி - சமங்கை வறத்தல் - முதிர்ந்திடல், முளித்தல் வறுமை - அல்கல், இலம்பாடு, இன்மை, ஒற்கம், வீதம் வற்புறுத்தல் - தெருட்டல், வருட்டல்

வனமல்லிகை - மெளவல்

வன்னிமரம் - கலிசம், குலிசம், சரி, தமனி

வா

வாகனம் - எருது, கரி, சிவிகை, தேர், பரி, வண்டில், இவை முதலியவற்றிற்குப் பொதுப் பெயர் ஊர்தி, வாகனம், வையம்

வாகை மரம் - கிரீடம், பாண்டில், பீரம்

வாசனை - ஆவி, கடி, கந்தம், கானம், கான், கொங்கு, சுரபி, தகரம், தேம், தேன், நரந்தம், நறவம், நறவு, நறை, நாரி, நாற்றம், நானம், பச்சை, மணம், மரு, மன்றம், மன்றல், முருகு, மோதம், வசந்தம், வதுவை, வம்பு, வாசம், விரை, வெறி, அன்றியு மிகுவாசனையின் பெயர் ஆமோதம், சுசந்தம், பரிமளம், தீயவாசனையின் பெயர் துர்க்கந்தம், பூதி, முடை

வாசனைக் குறிப்புச்சொல் - கம்மெனல்

வாசனைப்பொடி - கதம்பம், கந்தபொடி

வாசனை - விடுதல் - கந்தித்தல், கமழ்தல், நறவுதல், நாறல், மணத்தல்

வாசித்தல் - ஓதல், படித்தல், பாடல், வேதமோதலின் பெயர் அத்தியயனம்

வாச்சியப்பொது - அரியம், இயம், கருவி, காண்டம், கோடணை, சகடை, சகண்டை, தகுணிதம், தக்கை, தடாரி, தூரியம், பளை, பீலி, மண்கணை, மேளம், இவற்றுட் பல வாச்சியக் கூட்டம் மேளம்

வாச்சியமடிக்குங்குறுந்தடி - குணில்

வாச்சியம் வாசித்தல் - இயம்பல், கொளுத்துதல், துவைத்தல், முழுக்கல்

வாச்சியவகுப்பு - இடக்கை, உடுக்கை, உறுமி, தம்பட்டம், பம்பை, பேரிகை, மத்தளம், முரசு, முருடு, முழவு, இவற்றினிடக்கையின் பெயர் திரிகை, யாமம், உடுக்கையின் பெயர் இடைசுருங்கு பறை, துடி, உறுமியின் பெயர் தண்ணுமை, தம்பட்டத்தின் பெயர் ஆனகம், திண்டி, திண்டிமம், படகம், பணவம், பம்பையின் பெயர் சல்லரி, தக்கை, தடாரி, திமிலை, மல்லாரி, பேரிகையின் பெயர் தடாரி, தண்ணுமை, பதலை, முரசின் பெயர் அழுவம், தூரியம், பளை, பெருங்கோடணை, முரசும், முழுவும், முழவின் பெயர் குடமுழா, குளீர், முழுவும் முழா, அன்றியு மொருகட்பறையின் பெயர் உடுக்கை, தண்ணுமை, நிசானம், மொந்தை, வாயகன்ற பறையின் பெயர் பதலை, சிறுபறையின் பெயர் ஆகுளி, உவகைப் பறையின் பெயர் தூரியம், சாப்பறையின் பெயர் நெய்தற் பறை, அன்றியும் குறிஞ்சி முதலைந்திணைக்குரிய பறை தத்தம் வரியிற் காண்க.

வாடல் - அனுங்கல், உணங்கல், குழைதல், கணைதல், சோரல், தேம்பல், நைதல், புலர்தல், வெம்பல்

வாட்கோரை - செருந்தி

வாயில் - அருணெறி, கடை, துவாரம், தூம்பு, தோட்டி, வாய், வாரி, அன்றியு நுழைவாயிலின் பெயர் சுருங்கை, நுழை

வாயில் காப்போர் - வாயிலாளர், வாயிலோர்  
வாயினுட் கீழ்வாய் - அணல், மேல் வாயின் பெயர் அணம், அணரி, அண்ணம்  
வாய்க்கால் - கால்  
வாரம் - கிழமை, வாசரம்  
வாருகோல் - அலகு, சோதினி, துடைப்பம், மாறு  
வாருதல் - கவர்தல், கொழித்தல், கொள்ளல், தெள்ளுதல், வரன்றல், வளைத்தல், வார்தல், வெளவல்  
வாரர் - கச்சம், வகிர், வள்  
வாலின் கீழிடம் - வெருகம்  
வால் - இலாங்கூலம், உலோமம், கூலம், தோகை, புச்சம், வாலகம், வாலதி, வேசகம்  
வாழை - அம்பணம், அரம்பை, ஓசை, கதலி, கவர், சேசிலி, திரணபதி  
வாழ்த்து - ஆசி, ஆசிடை, கை வாரம், சோபணம், பல்லாண்டு  
வாழ்நாள் - ஆயுகம், ஆயுள், உறை  
வாளின்முட்டி - பாலிகை  
வாளுறை - வள்  
வாள் - அசி, உவணி, ஏதி, கடுத்தலை, கட்கம், கண்டகம், கண்டம், கரவாளம், கரவாள், சாயகம், தூவத்தி, நவிரம், நாட்டம், நாந்தகம், புட்கரம், மட்டாயுதம், வசி, வஞ்சம், வள், வேணு, அன்றியும் வளைந்த வாளின் பெயர் கோணம், சிறுவாளின் பெயர் கண்டம், குறும்பிடி, சுரிகை, பத்திரம்  
வானம்பாடி - கம்புள், கலிங்கம், காருணி, சாதகப்புள், தற்பாடி, மேகப்புள்  
வானவில் - இந்திரதனு  
வான்மீகி - பிராசேதசன், வாமலூரு தநயன்

வான்மீன் - உடு, உற்கை, ஒளி, சிதம், சுக்கை, சோதி, தாரகை, தாரா, தாரை, பம், மீன், அன்றியும் அசுவினி முதலி ருபத்தேழுக்கு நாளென்று பெயர்.

வி

விசாகநாள் - அனிலநாள், காற்று முந்துநாள், களகு, சேட்டை, முறம், முற்றில், வைகாசி விசிறி - கால்செய்வட்டம், சாந்தாற்றி, சிற்றாலவட்டம், தாலவிருந்தம், பீலி, விசனம், வீசனம்  
விசுவாமித்திரன் - காதிமைந்தன், கௌசிகன்  
விடியல் - உதயம், காலை, புலரி, வைகல், வைசறை  
விடுதல் - உகுத்தல், செலவிடல், தும்மல், துவைத்தல், நியதுதல், பெய்தல், மாறல், விடை, வியோகம்  
விடுத்தல் - உயிர்த்தல், ஒக்குதல், தீர்தல், நிவாரணம், நீக்கல், மோக்கம், மோசனம், வாரணம்  
விட்டிற்றறவை - சலபம், பதங்கம்  
விட்டுணு - அச்சுதன், அரவணைச் செல்வன், அரி, அரிந்தமன், அரி து யி ல ம ர் ற் தோ ண் , அனந்தசயனன், உந்திபூத் தோன், உவணகேதனன், கடல் வண்ணன், கமலக்கண்ணன், கரியன், கருடகேதனன், கேச வன், கொண்டல் வண்ணன், சக்கரபாணி, சக்கராயுதன், சக்கிரி, சங்கமேந்தி, சநார்த் தனன், சம்பு, சலசலோசனன், சார்ங்கபாணி, சீதரன், செளரி, திருநாதன், துழாய் மௌலி,

நாரணன், நாராயணன், நெடியோன், பச்சை, பஞ்சாயுதன், பதுமநாபன், பிரமன்றாதை, பின்னை கேழ்வன், பீதாம் பரன், பூமி கொழுநன், பெம்மான், பெருமான், மாதவன், மாயன், மால், முகுந்தன், முண்டகாசனை, கேள்வன், வலவன், வனமாலி, வாசு தேவன், விண்டு, வேலையிற்று யின்றோன், வைகுந்தநாதன், அன்றியுமுதலவதாரத்திலெடுத்த பெயர் மச்சன், இரண்டாமவதாரத்திலெடுத்த பெயர் கூர்மன், மூன்றாமவதாரத்திலெடுத்த பெயர் வராகன், நான்காமவதாரத்திலெடுத்த பெயர் நாரசிங்கன், ஐந்தாமவதாரத்திலெடுத்த பெயர் வாமனன், இந்திரா வரசன், உலகாந்தோன், திரி விக்கிரமன், ஆறாமவதாரத்திலெடுத்த பெயர் பரசிராமன், ஏழாமவதாரத்திலெடுத்த பெயர் இராகவன், இராமன், காசுத்தன், எட்டாமவதாரத்திலெடுத்த பெயர் பலபத்திர ராமன், குண்டலன் பலவும், ஒன்பதாமவதாரத்திலெடுத்த பெயர் அலகைமுலையுண்டோன், உலகுண்டான், கண்ணன், கிருட்டிணன், கோவிந்தன், தாமோதரன், தேவகிமைந்தன், நந்தநந்தனன், பஞ்சவர் தூதன், புத்தன், மதுகுதனன், முராரி விட்டுணுகூத்து - அல்லியம், குடம், மரக்கால், மல் விட்டுணுகொடியும்வாகனமும் - கருடன், பஞ்சாயுதம், சக்கரம், சங்கு, தண்டு, தனு, வாள்,

இவற்றுட்டனுவின் பெயர் சாரங்கம்  
 விட்டுணு சமயத்தார் - பாசுவதர், வைணவர்  
 விட்டுணுபதம் - வைகுண்டம், வைகுந்தம்  
 விட்டுணு பத்தவதாரம் - மச்சம், கூர்மம், வராகம், நாரசிங்கம், வாமனன், பரசிராமன், இராமன், பலபத்திரராமன், கண்ணன், கற்கி  
 விட்டுணுமனைவிகள் - இலக்குமி, பூமிதேவி, புதல்வர் பெயர் பிரமன், மன்மதன், அன்றியுமிராமாவதாரத்திலிவனுக்கு மனைவி சீதை, புதல்வர் குசன், இலவன், அன்றியுமிவன் மோகினியாகிக் கையிலேந்திய சிவனீந்திரியத்தாற் பிறந்த பிள்ளை ஐயனார்  
 விண்வீழ்கொள்ளி - உற்கை விதை - கால், பரல், பீசம், வித்து வித்தியாதரருலகு - சேடி, சேணி வித்தியாதரர் - கேசரர் விஞ்சையர் விநாயகன் - அங்குசபாசமேந்தி, அம்பிகைதநயன், அரிமருகன், ஆசுவாகனன், இறைமகன், ஈசன்மைந்தன், ஏகதந்தன், ஏகம்பன், ஐங்கரன், ஒற்றைக் கொம்பன், சுங்கைபெற்றோன், கணபதி, கயமுகன், கரிமுகன், கவுரிசேயன், காமன்மைத்துனன், நால்வாயன், பாசாங்குசன், முக்கண்ணன், முன்னோன், மூத்தோன், விக்கிணேச்சரன்.  
 விநாயகன்வாகனம் - பெருச்சாளி விபூதி - ஏமம், ஒம்பொடி, காப்பு, திருநீறு, பூதி, விசிதம்  
 வியாசம் - கிருட்டிணன், துவைபாயனன், பராசரன்மைந்தன், புலத்தியன்

வியாழம் - அந்தணன்,  
 அமைச்சன், அரசன், ஆசான்,  
 ஆண்டளப்பான், குரு  
 சிகண்டிசன், சீவன், சுரகுரு,  
 தாராபதி, தெய்வ மந்திரி,  
 நற்கோள், பிரகற்பதி, பீதகன்,  
 பொன், மறையோன், வேதன்,  
 வேந்தன்  
 விரலிறை - தோரை, பிறங்கு,  
 பொறி, வரி, வறை  
 விரல் - அங்குலி, இவற்றுட் பெரு  
 விரல் அங்குட்டம், கடைவிரல்  
 கணிட்டம்  
 விரிவு - அகலம், இடம்பாடு,  
 விபுலம், வியல்  
 விருச்சிகவிராசி - தெறுக்கால்  
 தேள் பறப்பன்  
 விருந்து - மகமுறை  
 விலங்கிளுக்கொம்பிலா விலங்கு -  
 குமரம்  
 விலங்குணுளிலை நுகர்  
 விலங்குணவு - குளகு  
 விலங்கின் கூட்டம் - கணம்,  
 குலம், சாலம், யூதம், வியூகம்,  
 விருந்தம்  
 விலங்கின் கொம்பு - உலவை,  
 கோடு, சிருங்கம், மருப்பு,  
 விடாணம்  
 விலங்கின் படுக்கை - சேக்கை,  
 பட்டம், பணை, பண்ணை,  
 பாழி, போத்து  
 விலங்கின் பொது - குரங்கம், மா,  
 மான், மிருகம், இவற்றினாண்  
 பொதுப்பெயர் ஆண், பெண்  
 பொதுப்பெயர் பிணை வல்,  
 பிணா, பெண்  
 விலங்கின் வகுப்பு - அணில், ஆடு  
 (குறும்பாடு, செம்மறியாடு,  
 வெள்ளாடு) எருது, எருமை,  
 எலி (காரெலி), ஒட்டகம்,  
 கத்தூரிப்பிள்ளை, கரடி,  
 கவரிமா, கழுதை (கோவேறு

கழுதை), காட்டா, கீரி, குதிரை,  
 குரங்கு, சிங்கம், நரி, நாய்,  
 செந்நாய், நீர்நாய், நாவிப்  
 பிள்ளை, பசு, பன்றி (முட்  
 பன்றி), புலி, புல்வாய் பூனை,  
 பெருச்சாளி, மரை, மான், முக,  
 முயல், முஞ்சூறு, யாளி, யானை  
 இவை தத்தம் வரியிற் காண்க  
 விலங்கு - சிருங்கலை, தளை,  
 தொடர், நிகளம், புணை,  
 வல்லி  
 வில் - கார்முகம், கொக்கரை,  
 கொடுமரம், கோதண்டம்,  
 சராசனம், சாபம், சானகம்,  
 சிந்துவாரம், சிலை, தடித்தவர்,  
 தனு, துரோணம், முனி, வேறு  
 அன்றியுஞ் சிவன்வில் பிணா  
 கம், திருமால் வில் சார்ங்கம்,  
 அருச்சுனன் வில் காண்டபம்  
 வில்லின்குதை - குலை, தாறு  
 வில்வமரம் - கூவிளம், கூவிரம்,  
 கூவிளை, மாலூரம், மாவிளம்,  
 வில்லுவம்  
 விவாகமில்லான் - பிரமசாரி  
 விவாகம் - உபயமம், கடி, கலி  
 யாணம், கைப்பற்றல், தீவலஞ்  
 செய்தல், பரிணயம், மங்கலம்,  
 மணம், மன்றல், வதுவை,  
 விகியுளி, வேட்டல்  
 விழல் - விரணம்  
 விழுங்கல் - நுகர்தல், நுங்கல்,  
 நொண்டல்  
 விழுதல் - சோர்தல், நாலல்,  
 வீழ்தல்  
 விளக்கு - இராவணம், ஒளி, சுடர்,  
 தீபம், தீபிகை  
 விளக்குத்தண்டு - கம்பம், கௌசி  
 கம் சுடர்நிலை, தளி, தீப  
 மத்திகை, மல்லிகை  
 விளாமரம் - கபித்தம், விளைவு,  
 வெள்ளில்



வினையாட்டு - ஆடல், இலீலை  
உண்டாட்டு, உப்பு, ஓரை,  
கிரீடை, கெடவரல், கேலம்,  
கேளி, தகுளம், தொடலை,  
பண்ணை, விலாசனை,  
இவற்றுண் மகளிர்விளை  
யாட்டு உண்டாட்டு, உப்பு,  
ஓரை, கெடவரல் தொடலை,  
பண்ணை, பொய்தல்,  
வண்டல்

விளைவு - போகம், வளாவல்

விறகு - இந்தனம், ஈயம், கட்டை,  
காட்டம், முருடு, முளரி  
அன்றியு மோமவிறகின்  
பெயர் சமிதை, முளரி

விறறல் - கூறல், நொடை, பகர்தல்,  
மாறல், விலை

வினதைநகர் - கோலம்

வினாவலுக்கெதிர்மொழி - விடை  
வினாவலும்விடையுங்கூடல் -  
சல்லாபம்

வினாவல் - கடாவல், வினாவல்

வினாவெழுத்து - ஆ ஏ, ஒ

## வீ

வீடு - அகம், அகாரம், இடம்,  
இடவகை இல், இல்லம்,  
உறையுள், கிரகம், குலம்,  
கேகம், சதனம், சரணம்,  
சேர்பு, தாமம், நகர், நிகாயம்,  
நிகேதனம், நிகாந்தம்,  
நிவேசனம், பதி, பவனம்,  
பாத்தி, புக்கில், மந்திரம்,  
மனை, மாடம், மாளிகை,  
வசதி, வயின், இவற்றுட்  
பார்ப்பார் வீடு அகாரம்  
வீட்டிறப்பு - இறவு, இறை,  
வளவி, தாழ்வாரத்தின் பெயர்  
ஆரோகணம், சோபானம்

வீட்டின் மேலுலாவும் வெளி -  
அரமியம், நிலாமுற்றம்

வீட்டுத்திரம் - தூலம், அன்றியுஞ்  
சுவர்ப்புறத்து நீண்டவுத்திரத்  
திற்பெயர் சுற்றுவாரி, தாழ்,  
துடை, முகடு, விடங்கம்

வீட்டுமாசாரியன் - கங்கைமைந்  
தன், காங்கேயன், சந்தனு முன்  
மகன், தாலகேதனன், தெய்வ  
விரதன், பிரமசாரி, வன்னி,  
வீரன்

வீணைக்கருவி - கலம், கின்னரம்,  
கோடவதி, கோட்டம், தண்டு,  
மாடகம், வல்லகி, விபஞ்சிகம்  
அன்றியு நிறைநரம்புள்ளது  
பண், குறைநரம்புள்ளது திறம்,  
எழுநரம்புள்ளது இன்னிசை  
வீணைமுறுக்காணி - குப்பி  
மாடகம்

வீணையினரம்பு - குரல், கோல்,  
தந்திரி, நாடி, இவை எழு  
வகைப்படும்: குரல், துத்தம்,  
கைக்கிளை, உழை, இளி,  
விளரி, தாரம்

வீணைவலிகுட்டு - திவ்வு

வீணைவாசித்தல் - கொளுத்துதல்,  
தடவல், மீட்டுதல்

வீதி - செப்பம், ஞெள்ளல்

வீமன் - இடும்பிகொழுநன்,  
கதாயுதன், கிசுகாரி, குந்தி  
புதல்வன், பகாசூரவயிரி,  
பாண்டு புத்திரன், மடங்கற்  
கொடியோன், மாருதி, வாயு  
மைந்தன், விருகோதரன்

வீரபத்திரன் - அழற்கண் வந்  
தோன், உக்கிரன், உமைமகன்,  
ஐங்கரற்கிளையோன், குரோ  
தன், சிங்கத்தோலுடையோன்,  
சிம்புளானோன், சிறுவிதி  
மகஞ் சிதைத்தோன், சுடர்  
விழியோன், செக்கர்வானிறத்  
தோன், தக்கனமகஞ்சிதைத்

தோன், பத்திரைகேழ்வன்,  
யானைமுகவற் கிளையோன்,  
வெஞ்சிலைச்செவ்வன்  
வீரம் - சாகசம், சூரம், சேவகம்,  
சொளரியம், பராக்கிரமம், புறம்,  
மறம், விறல், வீரியம்  
வீரரின்பெயர் - படைவீரரைக்  
காண்க.  
வீழ்த்தல் - இருத்தல், விழுத்தல்

## வெ

வெட்கம் - இருளி, இலச்சை  
உட்கல், உட்கு, சமழ்த்தல்,  
சமழ்ப்பு, நாணம், நாண்,  
மறுத்தல், மானம், வட்கல்,  
வெள்கல்  
வெட்சி - குல்லை, சிந்தூரம்,  
செச்சை, சேதாரம்  
வெட்டல் - இறுத்தல், எருக்குதல்,  
எறிதல், எற்றல், கடிதல்,  
கண்டித்தல், காய்தல், சேதித்  
தல், தடிதல், தண்டித்தல்,  
தறித்தல், துணித்தல், துண்டித்  
தல், துமித்தல், பகுத்திடல்,  
பரிதல்  
வெட்டிவேர் - இருவேலி, பீதகம்,  
மூலகந்தம், வேரி  
வெட்பாலைமரம் - கிரிமல்லிகை,  
குடசம்  
வெண்கலம் - உறை, கஞ்சம்,  
தாரம்  
வெண்காயம் - காயம், அன்றியும்  
வெள்வெண்காயம் அரிட்டம்,  
இலகனம், ஈரவெண்காயத்தின்  
பெயர் சுகாந்தம், பலாண்டு  
வெண்ணொச்சி - சிந்துவாரம்,  
நிர்க்குண்டி  
வெண்பா - முதற்பா, வெள்ளை,  
இதற்கிராகம் சங்கராபரணம்

வெண்மை - அரிணம், அருக்கனம்,  
அவதாதம், கம், கவுரம், குருகு,  
குருத்து, சிதம், சுக்கிலம், சுசி,  
சுதை, சுப்பிரம், சுவேநம்,  
தவளம் நரை, பாண்டரம்  
பாண்டு, பாண்டுரம், பால்,  
வால், விசுதம், விளர், வெளிநு,  
வெள்ளி, வெள்ளை, அன்றியுங்  
சொஞ்ச வெண்மையின் பெயர்  
தூசரம்  
வெயில் - ஆதபம், ஊழ், எல்,  
என்றுழ், ஒளி, கோடை  
வெளி - செண்டு, மன்றம், மன்று,  
வயல், வெடி, வெள்ளிடை  
வெளிப்படல் - மன்றுபடுதல்  
வெள்ளம் - ஒதம் நீத்தம்,  
பிரளயம், பெருக்கு, வாரி,  
இதனோட்டம் கோலம்  
வெள்ளரி - உருவாரம்  
வெள்ளாடு - காராடு, கொச்சை,  
பள்ளை, வற்காலி, வெள்ளை,  
இதன் குட்டி வெள்ளை  
வெள்ளாட்டுக்கடா - உதள்,  
சகலகம், சாகம், செச்சை,  
மோத்தை  
வெள்ளி - இரசிதம், ஈனனம்,  
களதவுதம், தாரம், துரு  
வண்ணம், வங்கம், வெண்டாது  
வெண் பொன்  
வெறியாட்டாளன் - முருகன்,  
வேலன்  
வெறுப்பு - அயர்வு, அரதி, அவா  
வின்மை, உவட்டல், உவர்த்தல்,  
உவர்ப்பு, ஒல்லாமை, காய்ப்பு,  
கைத்து, துவ்வாமை, பிறழ்தல்,  
பொருந்தாமை, மா, முனைவு,  
வீறு, வேண்டாமை  
வெற்றி - அடல், ஆடு, ஆணை,  
குடுமி, கொற்றம், சயம்,  
படினம், புகல், முல்லை,  
வலன், வாகை, விசயம்,

விதர்ப்பு, விறப்பு, விறல்,  
 வென்றி, வெற்றம்  
 வெற்றி மாலை - வாகை  
 வெற்றிலை - தாம்பூலம், திரையல்,  
 தும்பை, மெல்லிலை  
 வெற்றிலைக்கொடி - இலைக்  
 கொடி, தாம்பூலவல்லி, தாம்  
 பூலி, நாகவல்லி  
 வெற்றிலை முக்கரிசுத்தி - குளிரி,  
 குளிர்

வே

வேகமுள்ளோன் - கவனன்  
 வேங்கைமரம் - கணி, திமிசு, திமில்,  
 பிரசாரம்  
 வேசி - கணிகை, குளை, பயனி  
 லாள், பரத்தை, பொது மகள்,  
 பொருட்பெண்டு, வரைவின்  
 மாது, விலைமகள், வேசை  
 வேடர் - ஆவியர், கானவர்,  
 கிராதர், குறவர், குன்றவர்,  
 கூனியர், கொலைஞர், சவரர்,  
 சிலவர், சில்லர், தீயர், பாவ  
 மூர்த்திகள், புல்லர், புளிஞர்,  
 பொறையிலார், மறவர், மாகுல  
 வர், முருடர், வனசரர், வியாதர்  
 வேடர்வீதி - பக்கணம், வாடை  
 வேட்டை - ஆகேடகம், பாபத்தி  
 வேண்டல் - இரதி, நேர்தல்  
 வேதநூலுரைப்போன் -  
 அத்தியாபகன்  
 வேதநூற்பொருள் - அருத்த  
 பாகை, ஞான பாகை, கரும  
 பாகை, இதனுட்பம்  
 உபநிடதம்  
 வேதமார்க்கம் - வைதீகம்,  
 அம்மார்க்கத்தினடப்போர்  
 வைதீகர்  
 வேதம் - அத்தியாயம், அந்தணர்  
 வாக்கு, ஆதி நூல், ஆரணம்,

எழுதாக்கிளாவி, ஒத்து, சாசைக்,  
 சுருதி, நிகமம், மறை, முன்னூல்;  
 இவை நான்காம் இவற்றுண்  
 முதல்வேதம் இருக்குபடிசும்,  
 இரண்டாம் வேதம் தைத்  
 திரியம், யசுசு, முன்றாம் வேதம்  
 கீதவேதம், கௌசிகம் காமம்,  
 நான்காம் வேதம் அதர்வணம்  
 வேதனைசெய்வோன் -

அருந்துதேன்

வேம்பு - நிம்பம், பிசிதம்,  
 பிசுமந்தம், மாலுசும்  
 வேர் - சடை, சிவை, தூர் மூலம்  
 வேர்வை - கசிவு, சுவேதம்,  
 வியர்த்தல்

வேலமரம் - உடை, குடை

வேலி - இளை, காவல்

வேல் - அயில், அரணம், உடம்  
 பிடி, எஃகம், குந்தம், சத்தி,  
 ஞாங்கர் விட்டேறு அன்றியுங்  
 கைவேலின் பெயர் கப்பணம்,  
 சத்திரம், தோமரம்

வேவு - ஒற்று, வே

வேவுகாரர் - ஒற்றர், சாரணர்,  
 சாரர், வேயர், வேய்கள்

வேள்வியின் பெயர் - யாகத்தைக்  
 காண்க.

வேறுபடுத்தல் - விகற்பித்தல்

வேற்றுமை - அந்தரம், திரிபு,  
 பங்கம், பின்னம், பேதம்,  
 மாற்றம், விகடம், விகற்பம்,  
 விகாரம், விகிர்தம், விபரீதம்,  
 விருபம், விரோதம், விள்ளல்,  
 வீற்று, வேறுபாடு

வை

வைகாசிமாதம் - மாதவம்,  
 வைகாசம்

வைகையாறு - வேகவதி

வைக்கோல் - பலாலம், வழது,  
வை

வைசியர் - அயனுருவில் வந்தோர்,  
இப்பர், இளங்கோக்கள், எட்டி-  
யர், தருமக்கிழவர், தாளாளர்,  
மன்னர் பின்னர், முத்தொழி  
லோர்; இவர் மூவகையர்:  
கோவைசியர், தனவைசியர்,  
பூவைசியர், அவர் இடையர்  
செட்டிகள் ஏழுமவர், இவரைத்  
தத்தம் வரியிற் காண்க.

வைநீரியம் - வாலவாயசம்

வைத்தியர் - ஆமாத்தியர், ஆயுள்  
வேதியர், ஆரியர், பண்டிதர்,  
பிடகர், மருத்துவர்

வெள

வெளவால் - அஞ்சலிகை,  
ஆவாலம், தூரிஞ்சில், வாவல்

இரண்டாவது  
பொருளகராதி  
முற்றிற்று

## மூன்றாவது தொகையகராதி

அருட்டொகை வகைவகுத் துலகனைத்து  
மங்கையி லேந்தியதயை யிற்காத்  
திருட்டொகை துடைத்தெழும் பருதியைப்போ  
லெங்கணும் விளக்கியவோ ரொன்பான்  
மருட்டொகை விலகெனப் பணிந்தேத்தி  
வழக்கொடு புலமையோர் முன்னுரைத்த  
பொருட்டொகை வகைப்பட விரித்துணர்த்திப்  
புகலுதுந் தொகையக ராதியென்றே.

### அகிற்கூட்டு

அகிற்கூட்டு - 5: சந்தனம்,  
கர்ப்பூரம், எரிகாசு, தேன்,  
ஏலம்  
அக்கினி - 5: இராகம், கோபம்,  
காமம், சடம், தீபனம்  
அங்கம் - 4: தேர், கரி, பரி,  
காலாள், இவை சதுரங்க  
மெனப்படும்.  
அங்கம் - 5: திதி, வாரம், நட்சத்  
திரம், யோகம், கரணம் இவை  
பஞ்சாங்கமெனப்படும்.  
அங்கம் - 10: மலை, யாறு, நாடு,  
ஊர், மாலை, பரி, கரி, முரசு,

### அங்கயோகம்

கொடி, செங்கோல், இவை  
யரசர்க்குரிய தசாங்கம்.  
அங்கயோகம் - 8: இயமம்,  
நியமம், ஆதனம், பிராணா  
யாமம், பிரத்தியாகாரம்,  
தாரணை, தியானம், சமாதி,  
இவற்றுள் இயமம் கொல்  
லாமை, மெய்மைகூறல்,  
கள்ளாமை, பிறர்பொருளிச்சி  
யாமை, இந்திரியமடக்கல்;  
நியமம் தவம், தூய்மை,  
தத்துவ நூலோர்தல், மனமு  
வந்திருத்தல், தெய்வம் வழி

படல்; ஆதனம் சுவத்திகம், கோமுகம், பதுமம், வீரம், கேசரிபத்திரம், முத்தம், மயூரம், சுகம்; அவையரவன: சுவத்திகம் தொடைக்குமுழங் காற்கு நடுவேயிரண்டுள்ளங் காலையுஞ்செலுத்தி யிறுமாந் திருத்தல், கோமுகம் சகனப் பச்சுத்திலிருகாற் பரட்டையு மாறயைத் தவ்விருகாற் பெருவிரலைக் கைப்பிடித் திருத்தல், பதுமம் இரு தொடைமேலுமிரண்டுள்ளங் காலையு மாறித் தோன்ற வைத்தல், வீரம் வலத் தொடையிலிடக்காற் பரட்டைச் சேர்த்திறுமாப் புற்றிருத்தல், கேசரி பீசத்தின் கீழ் சீவனியிடத்தும் பரட்டை வைத்திட முழங்கையை முழந் தாளில் வைத்தங்குலிவிரித்து நாசியைப் பார்த்திருத்தல், பத்திரம் பீசத்தின் கீழ்ச் சீவனி யிடத்திருகாற்பரட்டையும் வைத்தவ்விரு பதத்தையு மிருகையாலிறுகப்பிடித்தசை யாதிருத்தல், முத்தம் இடக் காற்பரட்டாற் சீவனியை யமுத்தி வலக்காற்பரடப் பரட்டின் கீழுந்தவிருத்தல், மயூரம் முழங்கையிரண்டு முந்திப் புறத்திலமுந்தப் புவியிற்கை யூன்றிக்கானீட்டித் தலைநிமிர்ந்திருத்தல், சுகம் சுகமுந்திமுமெவ்வா றிருக்கி னெய்துமோ வவ்வாறிருத்தல், பிராணாயாமம் பிராண வாயுவை இரேசபூரகக் கும்பசுஞ் செய்தல், பிரத்தியக் காரம் உபாதியை நீக்கியுண் ணோக்கல், தாரணை

கண்டம், இதயம், நெற்றி, கபாலம், நாபி, இவற்றி லொன்றிற் சந்ததம் சிந்தை வைத்தல், தியானம் ஜம்புல மடக்கிச் சிவயோசுஞ் சேர்தல், சமாதி இந்திரிய முதலிய தத்துவசேட்டைக் கேதவாயாக்கையினின்றவற்றோடு கூடினுமவற்றிற் பற்றின்றி யிருக்குமான் மாவாகிய தன்னைத்தான் காண்டல் அச்சுவினித்தேவர் - 2: தத்திரன், நாதத்தியன் அரசச்சின்னம் - 21: முடி, குடை, கவரி, தேவட்டி, முரசு, சக்கரம், யானை, கொடி, மதிள், தோரணம், நீர்க்குடம், பூமாலை, சங்கு, கடல், மகரம், ஆமை, இணைக்கயல், சிங்கம், தீபம், இபம், ஆசனம் அரசர் - 3: சேரன், சோழன், பாண்டியன் அரசர்க்குக்குமு - 5: மந்திரியர், புரோகிதர், சேனாதிபதியர், தூதர், சாரணர் அரசர்க்குத் துணைவர் - 8: மந்திரியர், கருமாதிகாரர், சுற்றம், கடைகாப்பாளர், நகரமாக்கள், படைத்தலைவர், இவுளிமறவர், யானைவீரர் அரசர்க்குறுதிச் சுற்றம் - 5: நட்பாளர், அந்தணாளர், படைத்தொழிலர், மருத்துவக் கலைஞர், நிமித்திகப்புவலர் அரசியல் - 6: படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் அரசியல் - 6: அறநிலையறம், மறநிலையறம், அறநிலைப் பொருள், மறநிலைப் பொருள், அறநிலையின்பம், மறநிலையின்பம், அவை

யாவன: தத்தம் வருணத்திற்  
பிறழாது நிலைபெறப் பாது  
காத்த லற நிலையறம், நிரை  
மீட்டுப் பகைவென்று செஞ்  
சோற்றுக் கடன் கழியா  
தாரைத் தண்டித்துக் குறை  
வுறச் செய்தன் மறநிலையறம்,  
நெறிவழி நின்று தத்த நிலை  
யினான் முயன்று பெறு  
பொருளற நிலைப்பொருள்,  
பகைஞர் பொருளுந் திறைப்  
பொருளுஞ் சூதில்வெல்  
பொருளு மறநிலைப்பொருள்,  
பருவமுங் குலமு மொழுக  
கமுங்குணமு மொத்த  
கன்னிகையைத் தீவேட்டில்  
வைத்திருத்த லறநிலையின்பம்,  
ஏறு தழுவியும் வில்லாவிடக்க  
மெய்துமிவ்வாறு மாறுடை  
நெறியின்மணத்தன் மறநிலை  
யின்பம்

அரண் - 4: மலை, காடு, மதில்,  
கடல்

அலங்காரம் - 35: தன்மை,  
உவமை, உருவகம், தீவகம்,  
பின்வருநிலை, முன்னர் விலக்கு,  
வேற்றுப் பொருள்வைப்பு,  
வேற்றுமை, விபாவனை, ஒட்டு,  
அதிசயம், தற்குறிப்பேற்றம்,  
ஏது, நுட்பம், இலேசம், நிர  
ளிறை, ஆர்வமொழி, சவை,  
தன் மேம்பாட்டுரை, பரியாயம்,  
சமாயுதம், உதாத்தம், அவநுதி,  
சிலேடை, விசேடம், ஒப்புமைக்  
கூட்டம், விரோதம், புகழ்நிலை,  
புகழாப்புக்கழ்ச்சி, நிறாசனம்,  
புணர்நிலை, பரிவருத்தனை,  
வாழ்த்து, சங்கீரணம், பாவிசம்

அவத்தை - 5: சாக்கிரம்,  
சொப்பனம், சுழுத்தி, தூரியம்,  
தூரியாதீதம்

அளவு - 4: எண்ணல், எடுத்தல்,  
முகத்தல், நீட்டல்; தெறித்த  
லோடைந்தெனவுங்கூறுப.

அளவை - 8: காட்சி, அனுமானம்,  
ஆகமம், அருத்தாபத்தி, உவ  
மானம், அபாவம், சம்பவம்,  
ஐதீகம் அவையாவன: காணல்  
காட்சி, புகையைக் கண்டு  
நெருப்புண்டெனலனுமானம்,  
மரை பசுப்போலென லுவ  
மானம், பெரியோர் வாய்ச்சொ  
லாகமம், பகலுண்ணான் பருத்  
திருப்பானென் புழியிரவி  
வொழித் துண்டானென வுணர்  
தலருத்தாபத்தி, முன்னுமில்லை  
பின்னுமில்லை யொருசாலத்து  
மில்லையெனலபாவம், இம்  
மரத்திற் பேயுளதென்பதை  
தீகம், ஆயிரத்தி நூறுண்  
டெனல் சம்பவம்

அறத்துறுப்பு - 8: ஐயப்படாமை,  
விருப்பின்மை, வெறுப்பின்மை,  
மயக்கமின்மை, பழியை நீக்கல்,  
ஆழிந்தோரை நிறுத்தல், அறம்  
விளக்கல், எவற்றினும் பேரன்  
புடைமை

அறம் - 2: இல்லறம், துறவறம்

அறம் - 32: ஆதுலர்க்குச்சாலை,  
ஓதுவர்க்குணவு, அறுசமயத்  
தார்க்குண்டி, பசுவக்குவாயுறை  
சிறைச்சோறு, ஐயம், தின்பண்ட  
நல்கல், அறவைச் சோறு, மகப்  
பெறுவித்தல், மகவுவளர்த்தல்,  
மகப்பால் வார்த்தல், அறவைப்  
பிணஞ்சுடுதல், அறவைத்  
தூரியம், சுண்ணம், நோய்  
மருந்து, வண்ணாரர், நாவிதர்,  
கண்ணாடி, காத்தோலை, கண்  
மருந்து, தலைக் கெண்ணெய்,  
பெண்போகம், பிறர்துயர்  
காத்தல், தண்ணீர்ப் பந்தல்

மடம், தடம், சோலை, ஆவுரிஞ்சுகறி, விலங்கிற்குணவு, ஏறுவிடுத்தல், விலை கொடுத்தியிர் காத்தல், கன்னிகா தானம்

அனுபந்தம் - 4: விடயம், சம்பந்தம், பிரயோசனம், அதிகாரி

அன்னுவயவிலக்கணம் - 5: விசேடணம், விசேடியம், கருத்தா, கருமம், கிரியை

### ஆ

ஆச்சிரமம் - 4: பிரமசாரி, இல்வாழ்வோன், வானப் பிரத்தன், சந்நியாசி. இவருட் பிரமசாரி ஆசிரியனிடத்தோதி விரதங்காத்து விவாகமின்றி யிருப்போன், இல்வாழ்வோன் இல்லறத்தின் வழாதில் லோடுங் கூடிவாழ்வோன், வானப்பிரத்தன், இல்லந்துறந்தில்லாலோ டாயினுந் தனித்தாயினும் வனத்தினிற் றவஞ்செய்வோன், சந்நியாசி முற்றத்தறந்தோன்

ஆதாரம் - 6: மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விகத்தி, ஆஞ்ஞை இவற்றிற்கு முறையேயிடம், குதம், குய்யம், நாபி, இதயம், அடிநா, நெற்றி

ஆயுதவகை - 2: அத்திரம், சத்திரம் இவற்றுட் கைவிடுமா யுத மத்திரம், கைவிடாவாயுதம் சத்திரம்

ஆன்மா - 2: சீவான்மா, பரமான்மா. அவையாவன சரீராவச்சின்ன வான்மா, சீவான்மா, இதரபதார்த்தான வச்சின்னவான்மா, பரமான்மா

### இ

இசை - 3: மந்தரம், மத்திமம் தாரம்

இசை - 7: குரல், துத்தம், கைகிளை, உழை, இளி, விளா: தாரம். இவற்றுண்மிடந்றாற் குரல், நாவினாற்றுத்தம். அண்ணத்தாற் கைக்கிளை, சிரத்தாலுழை, நெற்றியாலினி, நெஞ்சால்விளா, மூக்காற்றாரம் இங்ஙனந் தனித்தனிப்பிறக்கும் இவை யேழ்குரமெனவும், வீணையிலேழ்நரம் பெனவும் படும். இவற்றிற் கோசையுமை மயில், இடபம், ஆடு, கொக்கு குயில், குதிரை, யானை, சவையுவமை பால், தேன், கிழான், நெய், ஏலம், வாழை, மாதுளங்கனி, வாசனையுவமை மெளவல், முல்லை, கடம்பு, வஞ்சி, நெய்தல், பொன்னாவினா, புன்னை, அக்கரம் ஆஅ ஈஇ ஊஉ ஏஎ ஐஇ ஓஒ ஔஉ மாத்திரை நான்கு கரல், நான்கு துத்தம், இரண்டுகைக்கிளை, மூன்றுழை, நான்கினி, மூன்று விளா இரண்டுதாரம், இவற்றாலெழுபாலை பிறக்கும். அவையாவன குரலேகுயிலாயிற் செம்பாலை, துத்தமே குரலாயிற்படுமலைப் பாலை, கைக்கிளையே குரலாயிற் செவ்வழிப்பாலை, உழையே குரலாயினும்பாலை, இளியே குரலாயிற் கொடிப் பாலை, விளாயே குரலாயின் விளரிப்பாலை, தாரமேகுரலாயின் மேற் செம்பாலை, இவற்றுட் செம்பாலைக்குக் கொடிப்பாலை வலிது, கொடிப்பாலைக்கு



விளரிப்பாலையுமேற் செம்  
பாலையும் வலிது, அன்றியுந்  
தாரத் துளுழையுமுழையுட்  
குரலுங் குரலுளிளியு மிளி  
யுட்டுத்த முந்தத்தத்தூள் விளரி  
யும் விளரியுட் கைக்கிளையும்  
பிறப்பது தகுதி. இவற்றிற்  
கிறைவர் விசுவாமித்திரன்,  
சமதக்கினி, சந்திரன், சூரியன்,  
கௌதமன், காசிபன், ஈசன்,  
இவற்றிற்குயிர் ஈசன்

இடம் - 3: தன்மை, முன்னிலை,  
படர்க்கை

இதிகாசம் - 2: பாரதம்,

இராமாயணம்

இரதம் - 9: சிங்காரம், வீரியம்,  
பெருநகை, கருணை, இரௌ  
திரம், குற்றசை சாந்தம்,  
அற்புதம், பயம்

இராசத்தகுதி - 4: இடம், செய்யுள்,  
குணம், காலம். இவற்றிளிடைம்  
பற்றிய விராகமைந்திணை  
யிராகம், செய்யுட்பற்றியவ  
ராகத்துள் வெண்பாவிராகஞ்  
சங்கராபரணம், அகவலிராகந்  
தோடி, கலியிராகம் பந்துவ  
ராணி, கலித்துறையிராகம்  
பைரவி, தாழிசையிராகந்  
தோடி, விருத்தவிராகங் கலி  
யாணி, காம்போதி, மத்தியமா  
வதி, பலவும் உலாவிராகஞ்  
சௌராட்டிரம், தோடைய  
விராகம் சௌராட்டிரம்  
நாட்டை, மங்களராகம் மங்கள  
கௌசிகம், தேவாரத்திராகம்  
பூபாளம், பிள்ளைக் கவிராகங்  
கேதாரகௌம், பரணி ராகங்  
கண்டாரவம், குணம் பற்றிய  
விராகத்துள் இரக்கராகம்  
ஆகரி, கண்டாரவம், நீலாம்புரி,  
பியாகடம், புன்னாகவராணி,  
துக்கவராகம் இரக்கராகங்

களன்றி வராளியின் மேலாம்,  
மகிழ்ச்சியிராகம் காம்போதி  
காவோரி தன்னியாசி, யுத்தவி  
ராகம் நாட்டை, காலம்பற்றிய  
விராகத்துன், வசந்தகாலம்  
விராகம் காம்போதி, அசா  
வோரி, தன்னியாசி, அன்றியு  
மாலையிராகங் கலியாணி,  
காபி, கன்னடம், காம்போதி,  
யாமராகம் ஆகரி, விடியலி  
ராகம் இந்தோளம், இராமமலி  
தேசாட்சரி நாட்டை பூபாளம்,  
உச்சியிராகம் சாரங்கம்  
தேசாட்சரி, அன்றியும் ஆகரி  
இந்தோளம், இராமகவிசாரங்  
கம், பூபாள நீக்கிநின்ற மற்றவை  
யெக்காலத்தும் பொது மைய.

இராகம் - 32: பைரவி, தேவக்  
கிரியை, மேகவிரஞ்சி, குறிஞ்சி,  
பூபாளம், வேளாவளி, மலகரி,  
பௌளி, சீராகம், இந்தோளம்,  
பல்லதி, சாவோரி, படமஞ்சரி,  
தேசி, இலலிதை, தோடி,  
வசந்தம், இராமக்கிரியை,  
வராளி, கைசிகம், மாளவி,  
நாராயணி, குண்டக் கிரியை,  
கூர்ச்சரி, பங்காளம், தன்னியாசி,  
காம்போதி, கௌரி, நாட்டை,  
தேசாட்சரி, காந்தாரி, சாரங்கம்,  
இவற்றுள், பைரவி புருடவி  
ராகம் பிராமணசாதி, இதின்  
மனைவிகள் தேவக்கிரியை,  
மேகவிரஞ்சி, குறிஞ்சி, அதி  
தேவதை யீசன், பூபாளம்,  
புருடவிராகம், பிராமணசாதி,  
இதின் மனைவிகள் வேளாவளி,  
மலகரி, பௌளி, அதிதேவதை  
திருமால், சீராகம் புருடவி  
ராகம், அரசசாதி, இதின்  
மனைவிகள், இந்தோளம்,  
பல்லதி, சாவோரி, அதிதேவதை  
சரசக்கவி, மடமஞ்சரி புருட

விராகம், அரசச்சாதி, இதன் மனைவிகள் தேசி, இல்லிதை, தோடி, அதிதேவதை இலச்சுமி, வசந்தம் புருவிராகம், வைசிய சாதி, இதின் மனைவிகள் இராமக்கிரியை, வராளி, சைசிகம், அதிதேவதைசூரியன், மாளவி புருவிராகம், வைசி சாதி, இதின் மனைவிகள் நாராயணி, குண்டக்கிரியை, கூர்ச்சாரி, அதிதேவதை நார தன், பங்காளம் புருவிராகம், சூத்திரசாதி, இதின் மனைவிகள் தன்னியாசி, காம்போதி, கௌளி, அதிதேவதை விநாய கன், நாட்டை புருவிராகம், சூத்திர சாதி, இதின் மனைவிகள் தேசாட்சரி, காந்தாரி, சாரங்கம், அதி தேவதை தும்புருவன், இவையன்றிப் பலவகைப்பட வழங்குமிராகம் பலவுளவவை கூறிற்பெருகும்.

இராசி - 12: மேடம், இடபம், மிதுனம், கர்க்கடகம், சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், சும்பம், மீனம். இவற்றுண் முன்னாறுமுத்த ராயணராசி, பின்னாறும் தக்க ராயண ராசி, அன்றியு முதன் மூன்று கடைமூன்று மேறு மிராசி, இடையாறு மிறங்கு மிராசி

இருமை - 2: இம்மை, மறுமை

இலக்கணம் - 5: எழுத்து, சொல் பொருள், யாப்பு, அணி

இலிங்கம் - 5: பிருதிவியிலிங்கங் காஞ்சியில், அப்புவிலிங்கம், திருவானைக்காவில், தேயுவி லிங்கம் திருவண்ணாமலையில், வாயுவிலிங்கஞ் சீகாளத்தியில், ஆகாயவிலிங்கஞ் சிதம்பரத்

தில் இவையே பஞ்சபூத வடிவங்களான பிரதான பஞ்சவி லிங்கம்

இழிச்சொல் - 4: குறளை, பொய், கடுஞ்சொல், பயனில்சொல்

ஈ

ஈச்சுரன்குணம் - 8: தன்வயத்த னாதல், தூயவுடம்பினனாதல், இயற்கையுணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல் பாகவே பாசங்களினீங்குதல், பேரருளுடைமை, முடி விலாற்றலுடைமை, வரம்பி லின்பமுடைமை, இவை சைவாகமத்துட் கூறப்பட்டன வன்றியும் வரம்பின்னானம், வரம்பின் காட்சி, வரம்பிலி ன்பம், வரம்பிலாற்றல், நாம மின்மை, கோத்திரமின்மை, ஆயுளின்மை, இடை யூழின்மை, என்பனவிலை களுமாம்.

ஈச்சுரன்பிரத்துவ சாமர்த்திய குணம் - 3: கர்த்தத்துவம், அகர்த்தத்துவம், அன்னிய தாகர்த்தத்துவம்

ஈச்சுரன்முகம் - 5: ஈசானம், தற்புருடம், அகோரம், வாமம், சத்தியோசாதம், இவற்றுள், ஈசான மனைத்துமாளுதல், தற்புருடங் காத்தல், அகோர மழித்தல், வாமம் விளக்கல், சத்தியோசாதந் தோற்றுவித்தல்

ஈச்சுரன்முக்கியகுணம் - 6: சருவஞ் ஞத்துவம், சருவேச்சுரத்துவம், சருவநியந்திருத்துவம், சருவாந் தரியாமித்துவம், சருவகபிற் தத்துவம், சருவசத்தித்துவம்,

அன்றியும் தன்வயத்தனாதல், முதலிலனாதல், உடம்பிலனாதல், எல்லா நலமுளனாதல், எங்கும் வியாபகனாதல், எவற்றிற்குங் காரணனாதல்

உ

உப்பகை - 6: காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம்

உண்டி - 4: உண்டல், தின்றல், நக்கல், பருகல், அவையாவன: சோறு முதலியவுண்டல், கறி முதலிய தின்றல், தேன் முதலிய நக்கல், நீர் முதலிய பருகல்

உபசாரம் - 16: தவிசளித்தல், கைகழுநீர் தரல், கால்கழுநீர் தரல், முக்குடிநீர் தரல், நீராட்டல், ஆடைசாத்தல், முப்புரி நூற்றல், தேய்வைபூசல், மலர் சாத்தல், மஞ்சளரிசி தூவல், நறும்புகை காட்டல், விளக்கிடல், சுருப்பூரமேற்றல், அமுதமேந்தல், அடைகாள் தரல், மந்திரமலரா ன்ருச்சித்தல்

உபநிடதம் - 32: சீருத்திரம், பிரகதாரண்ணியம், சுவேதா சுவதாரம், கைவல்லியம், காலாக்கினி, கடம், வல்லி, காத்தியாயனம், பிரமம், நாராணம், அங்கிசம், பரமாங்கிசம், பாற்கரம், பிரமபிந்து, ஆருணி, அமிர்தபிந்து, பகுவ பஞ்சம், பிரமசாபாலம், தேசோ பிந்து, வார்ச்சியாநீயம், போதாயநீயம், ஆகவலாயநீயம், சாங்கியாயநீயம், வாசிராயநீயம், செளனகீயம், சிவசங்கற்பம், சிரவணம், பராகம், கிம்பு

ரோடியம், மாண்டுகம், முண்டிரம், மெளண்டிரம்

உபாயம் - 4: சாமம், தானம், பேதம், தண்டம், அவையாவன, சமாதானத்தோ டாயினும், பொருள் கொடுத்தாயினும், பிறரைப் பிரித்தாயினும், படைகொண்டாயினுங் காரியங் கொள்ளல் இந்நான்கு மரசர்க் குரியனவாம்

உயிர்வேதனை - 12: அனல், சீதம், அசனி, புனல், வாதம், ஆயுதம், விடம், மருந்து, பசி, தாகம், பிணி, முனிவறாமை.

உருத்திரர் - 11: மாதேவன், அரன், உருத்திரன், சங்கரன், நீலலோகிதன், ஈசானன், விசயன், வீமதேவன், பவோற்பவன், காபாலி, செளமியன்

உரை - 4: சுருத்துரை, பதவுரை, பொழிப்புரை, அகலவுரை. அவையாவன: செய்யுட் சுருத்துரைத்தலே சுருத்துரை, சொற்றொறும் பதப் பயனுரைத்தலே பதவுரை, பொருட்டுடொருத்துரைத்தலே பொழிப்புரை, இலக்கணமு மிலக்கியமு மெடுத்துக் காட்டிப் பொருள் விரித்துரைத்தலே யகலவுரை

உரையிலக்கணம் - 5: பதம், பதப்பொருள், வாக்கியம், வினா, விடை

உலகம் - 3: பூமி, அந்தரம், சவர்க்கம். அன்றியும் பூலோகம், பரலோகம், பாதாளலோக மென்பாருமுளர்.

உலகம் - 14: மேலுலகேழுங் கீழுலகேழுங் மேலுலகாவன: பூலோகம், புவலோகம், சுவலோகம், சனலோகம்,

தபோலோகம், மகாலோகம்,  
சத்தியலோகம்; கீழுலகாவன:  
அதலம், விதலம், சுதலம்,  
தராதலம், இரசாதலம்,  
மகாதலம், பாதாளம்

உலோகம் - 5: பொன், வெள்ளி,  
செம்பு, இரும்பு, ஈயம்,  
இவையே பஞ்சலோகம்

உலோகம் - 7: செம்பொன்,  
வெண்பொன், கரும்பொன்,  
செம்பு, ஈயம், வெண்கலம், தரா

உவர்ப்பு - 6: ஆசியம், இரதி,  
அரதி, சோகம், பயம், குர்ச்சை.  
இவை முறையே சிரிப்பு,  
ஆசை, வெறுப்பு, சோர்வு,  
அச்சம், அருவருப்பு என்பன

உள

உளறு - 8: வெம்மை, தண்மை,  
மென்மை, வன்மை, திண்மை,  
நொய்மை, சீர்மை, சர்க்கரை.  
இவையே தொடர்புடும்  
பொருட்கெண் குணம்

உளறுபாடு - 4: எறிதல், குத்தல்,  
வெட்டல், எய்தல்

எ

எச்சம் - 2: பெயரெச்சம், வினை  
யெச்சம்

எச்சம் - 8: குறள், கூன், உளமை,  
செவிடு, குருடு, முடம், உறுப்பு  
மயக்கம், உறுப்பிலபிண்டம்,  
இவையெண்வகை யுடற்குறை  
எழுத்துத்தானம் - 5: பாலன்,  
குமரன், அரசன், விருத்தன்,  
மரணம், இவற்றிற்கு முறையே  
யெழுத்துக்களாவன: அ ஆ இ  
ஈ ஐ உ ஊ ஒள எ ஏ ஒ ஓ

பாட்டுடைத் தலைவன் பேரெ  
முத்தைப் பாலதானமாகக்  
கொண்டெண்ணப்படும்;  
இவற்றுண் முன்னைய மூன்று  
நன்மை பயக்கும்; பின்னைய  
விரண்டுந் தீமை பயக்கும்

ஐ

ஐச்சுவரியம் - 8: இராசாங்கம்,  
மக்கள், சுற்றம், பொன், மணி,  
நெல், வாகனம், அடிமை  
ஐம்புலநுகர்ச்சியினிறப்பன - 5:  
சுவையாலிறப்பதழீன், நாற்றத்  
தால் வண்டு, பரிசுத்தால்  
யானை, ஓசையால் சுணம்,  
ஒளியால் விட்டில்

ஓ

ஓருமை - 1: இறையுணர்வு

க

கடல் - 7: உவர்நீர், நன்வீர், பால்,  
தயிர், நெய், கருப்பஞ்சாறு,  
தேன்

கடுகம் - 3: சுக்கு, திப்பிலி, மிளகு.  
இவையே திரிகடுகெனப்படும்  
கடைப்படுதானம் 7: ஆர்வம்,  
புகழ், அச்சம், கைம்மாறு,  
காரணம், கடப்பாடு

கணக்கு வகை - 4: தொகை, பிரிவு,  
பெருக்கு, கழிவு

கணம் - 8: நிலம், நீர், மதி,  
இயமானன், சூரியன், தீ, வாயு,  
ஆகாயம் இவற்றுண் முன்னர்  
நான்கு நன்று, பின்னர்  
நான்குங் கலகம், நிரைநிரை

நிரை நிலக்கணம், நேர் நிரைநிரை நீர்க்கணம், நிரை நேர் நேர் மதிக்கணம், நேர் நேர் நேர் உயிர்க்கணம், நேர் நிரை நேர் சூரியகணம், நிரை நேர் நிரை தீக்கணம், நேர் நேர் நிரைவாயுக்கணம், நிரை நிரை நேர் ஆகாயக்கணம்

கணம் - 18: அமரர், சித்தர், அகரர், தைத்தியர், கருடர், கின்னரர், நிருதர், கிம்புருடர், காந்தருவர், இயக்கர், விஞ்ஞை யர், பூதர், பைசாசர், அந்தரர், முனிவர், உரகர், ஆகாயவாசிக் கள், போகபூமியர்

கணிதம் - 8: சங்கலிதம், விபகலி தம், குணனம், பாகாரம், வர்க்கம், வர்க்கமூலம், கனம், கனமூலம். இவற்றுள், சங்கலி தம் கூட்டல், விபகலிதம் கழித்தல், குணனம் பெருக்கல், பாகாரம் பங்கிடல், வர்க்கம் சமமாகிய வீரெண்ணின் பெருக்கம், அதாவது நிலத்தைச் சமமாக நாற்கோணஞ் செய் தல், வர்க்கமூலம் அவ்வர்க்கத் தொகையினின்ற தன்மூல மாகிய வரம்பறிதல், கனம் சம மாகிய மூவெண்ணின், பெருக் கம், அஃதாவது குழியைச் சமமாகப் பன்னிரு கோணப் படுத்தல், கனமூலம் அக்கனத் தொகையினின்றதன் மூல மாகியவொரு மூலையறிதல்

கண்டம் - 9: கீழ்விதேகம், மேல்விதேகம், வடவிதேகம், தென்விதேகம், வடவிரேபதம், தென்னிரேபதம், வடபரதம், தென்பரதம், மத்திமகண்டம். இவையே நவகண்டமென்னப் படும.

கதி - 4: தேவகதி, மக்கட்கதி, விலங்கின் கதி, நரககதி

கந்தம் - 2: நற்கந்தம், துர்க்கந்தம்

கரணம் - 4: மனம், புத்தி, அகங் காரம், சித்தம்

கரணம் - 11: பவ, பாலவ, கவுலவ, தைதுலை, கரசை, வனசை, பத்திரவா, சகுனி, சதுர்ப்பாத, நாசவா, கிமித்துக்கின

கருமபூமிக்குரிமை - 6: வரைவு, தொழில், வித்தை, வாணிகம், உழவு, சிற்பம்

கருமேந்திரியம் - 5: வாக்கு, பாதம், பாணி, பாயுரு, உபத்தம்

கருவுளமைப்பு - 6: பேறு, இழவு, இன்பம், பிணி, மூப்பு, சாக்காடு

கலைஞானம் - 64: அக்கரவிலக் கணம், இலிகிதம், கணிதம், வேதம், புராணம், வியாகரணம், நீதிசாத்திரம், சோதிடசாத் திரம், தருமசாத்திரம், யோக சாத்திரம், மந்திரசாத்திரம், சகுன சாத்திரம், சிற்பசாத் திரம், வைத்தியசாத்திரம், உருவசாத்திரம், இதியாசம், காவியம், அலங்காரம், மதுர பாடனம், நாடகம், நிருத்தம், சத்தப்பிரமம், வீணை, வேணு, மிருதங்கம், தாளம், அத்திர பரிட்சை, கனபரிட்சை, இரத பரிட்சை, கசபரிட்சை, அகவ பரிட்சை, இரத்தினபரிட்சை, பூமி பரிட்சை, சங்கிரம விலக் கணம், மல்லயுத்தம், ஆகரு டனம், உச்சாடனம், வித்து வேடனம், மதனசாத்திரம், மோகனம், வசிகரணம், இரச வாதம், காந்தருவவாதம், பைலை வாதம், கவுத்துகவாதம், தாதுவாதம், காருடம், நட்பம், முட்டி, ஆகாயப்பிரவேசம்,

ஆகாய கமனம், பரகாயப் பிரவேசம், அதிரிசயம், இந்திர சாலம், மயேந்திரசாலம், அக்கினித் தம்பம், சலத்தம்பம், வாயுத்தம்பம், திட்டித்தம்பம், வாக்குத் தம்பம், சுக்கிலத் தம்பம், கணனத்தம்பம், கட்சுத் தம்பம், அவத்தைப் பிரயோகம்

கவி - 4: ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம். இவற்றுள் பொருளடிபாவணி முதலியனொடுத்து மற்றொருவன் பாடுகுவென்ற வுடனேபாடுவோ னாகுகவி, பொருட்செல்வம் சொற் செல்வம் தொடை தொடைவி கற்பஞ் செறியவுருவக முதலிய வவங்காரத்தோடின னோசைத் தாய முதமுறப்பாடுவோன் மதுரகவி, மாலைமாற்று, சுழி குளம், ஏகபாதம், சக்கரம், எழு கூற்றிருக்கை, காதைகரப்பு, கரந்துறை, தூசங்கொள்ளல், வாவன்ஞாற்று, பாதமயக்கு, பாவின் புணர்ப்பு, கூடசதுக்கம் கோமூத்திரி, ஓரெழுத்தினம், ஒற்றெழுத்துத் தீர்ந்தவொரு பொருட்பாட்டு, சித்திரப்பா, விசித்திரப்பா, வினாவுத்தரம், சருப்பதோபத்திரம், எழுத்து வருத்தனமிவை முதலிய மிறைக் கவிதெரிந்து பாடுவோன் சித்திரக்கவி, மும்மணிக் கோவை, பன்மணிமாலை, மறம், கலிவெண்பா, தசாங்கம், மடலூர்தல், கிரீடை, இயல், இசை, கூத்து, பாசண்டத் துறை இவை முதலிய விரித்துப் பாடுவோன் வித்தாரக்கவி

கன்னிகை - 5: அகலியை, துரோபதை, சீதை, தாரை, மண்டோதரி

கா

காதலர் - 3: புருடன், தோழன், மகன்  
காலம் - 3: இறந்தகாலம், நிகழ் காலம், எதிர்காலம்  
காலம் - 6: பருவத்தைக் காண்க

கி

கிரகம் - 9: ஆதித்தன், சோமன், அங்காரகன், புதன், பிறகற்பதி, சுக்கிரன், சனி, இராகு, கேது இவையே நவங்கிரகங்களென்ப

கு

குணம் - 3: சாத்துவிகம், இராசதம், தாமதம், அவை யாவன: ஞானம், அருள், தவம், பொறை, வாய்மை, மேன்மை, மோனம், ஐம்பொறி யடக்கலென வெட்டுஞ் சாத்துவிகம்; மனலுக்கம், ஞானம், வீரம், தவம், தருமம், தானம், கல்வி, கேள்வி யென வெட்டு மிராசதம்; பேருண்டி, நெடுந் துயில், சோம்பு, நீதிவழு, ஒழுக்கவழு, வஞ்சகம், மறதி, பொய், கோபம், காமம், கொலை, இவை தாமதம்

குணம் - 4: ஆடுக்குணம் அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி, மகடுக்குணம் நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு

குரவர் - 5: அரசன், உபாத்தி யாயன், தந்தை, தேசிகன், மூத்தோன்

குற்றம் - 3: காமம், வெகுளி, மயக்கம்

குற்றம் - 5: கொட்டாவி,  
நெட்டை, குறுகுறுப்பு, கூன்  
கிடை, நட்டுவிழல்

குற்றம் - 8: ஞானாவரணியம்,  
தரிசனாவரணியம், தேவநீயம்,  
மோகநீயம், ஆயு, நாமம்,  
கோத்திரம், அந்தராயம்

கூ

கூத்துவகை - 2: தேசிகம், மார்க்கம்

கே

கேள்வி - 4: அறம், பொருள்,  
இன்பம், வீடு. இந்நான்கும்  
கேட்டல்

கேள்வி - 5: அறம், பொருள்,  
இன்பம், வீடு இந்நாற் கேள்வி  
யோடிவற்றின் வழிநிற்றல்

கை

கைத்தொழில் - 5: எண்ணல்,  
எழுதல், இலைகிள்ளல், பூத்  
தொடுத்தல், யாழ்வாசித்தல்

கோ

கோசம் - 5: அன்னமயம், பிராண  
மயம், மனோமயம், விஞ்ஞான  
மயம், ஆனந்தமயம். அவை  
யாவன: உடல் அன்னமய  
கோசம், கருமேந்திரியமும்  
பிராணனும் பிராணமய  
கோசம், கருமேந்திரியமுமனமு  
மனோ மயகோசம், ஞானேந்  
திரியமும் புத்தியும் விஞ்ஞான  
மயகோசம், அவித்தை யானந்த  
மயகோசம்

கௌ

கௌடம் - 5: சுத்த கௌடம்,  
கானகூப்பிசம், சாரகவதம்,  
உற்கலம், மைதுவை  
கௌவியம் - 5: கோசலம்,  
கோமயம், பால், தயிர், நெய்

சு

சுக்கரவர்த்திகள் - 6: அரிச்  
சந்திரன், நளன், முசுகுந்தன்,  
புருகுற்சன், புருரவன், கார்த்த  
வீரியன், இவர்கள் மற்றொரு  
வளைப் பணியாது தரணி  
யாண்டோர்

சதுரங்கம் - 4: அங்கங்காண்க.

சத்தம் - 5: தோற்கருவி,  
துளைக்கருவி, நரம்புக்கருவி,  
கஞ்சக்கருவி, மிடற்றுக்கருவி.  
இவையே சத்தத்துக் கைந்து  
காரணம்

சத்தி - 3: இச்சாசத்தி, ஞானா  
சத்தி, கிரியாசத்தி, இவற்றுளிச்  
சாசத்தி உயிர்க்கருணேசம்,  
ஞானாசத்தி கருமங்கனையறிந்  
தூட்டல், கிரியாசத்தி உலகங்  
களாக்கல்

சத்தி - 5: சிற்சத்தி, பராசத்தி,  
இச்சாசத்தி, ஞானாசத்தி,  
கிரியாசத்தி, அவையாவன:  
உயிர்கொளியாக நிற்பது  
சிற்சத்தி, பிராணன் முதலிய  
வாயுவாக நிற்பது பராசத்தி,  
பஞ்சபூதமாக நிற்ப திச்சா  
சத்தி, ஐம்பொறி யுணர்ச்சியாக  
நிற்பது ஞானாசத்தி, மற்றை  
வினைத்துணையாக நிற்பது  
கிரியாசத்தி

சமயம் - 6: வைரவம், வாமம்,  
காளாமுகம், மாவிரதம், பாச

பதம், சைவம், அன்றியும் புறச்சமயமாவன - 6: உலகாயுதம், புத்தம், சமணம், மீமாஞ்சை, பாஞ்சராத்திரம், பாட்டாசாரியம்

சயனம் - 5: இலவம்பஞ்சு, செம்பஞ்சு, வெண்பஞ்சு, மயிர், அன்னத்தூவி. இவற்றாற் செய்யப்பட்டவை மெத்தை, இவையே பஞ்சசயனம்

### சா

சாதி - 4: ஆந்திரம், கன்னடம், திராவிடம், மகராட்டிரம்

சாத்திரம் - 3: சாங்கியம், பதஞ்சலியம், வேதாந்தம். இவை முறையே கபிலர், பதஞ்சலி, வியாசரிம் மூவராற் கூறப்பட்டன; இவற்றை யத்தியான் மீக நூலென்ப

சாத்திரம் - 6: வேதாந்தம், வைசேடிகம், பாட்டம், பிரபாகரம், பூருவமீமாஞ்சை, உத்தரமீமாஞ்சை

சாந்துவகை - 4: பீதம், கலவை, வட்டிகை, புலி

### சி

சித்தர் - 9: சத்தியநாதர், சதோகநாதர், ஆதிநாதர், அநாதிநாதர், வகுளிநாதர், மதங்கநாதர், மச்சேந்திரநாதர், கடந்திரநாதர், கோரக்கநாதர்

சித்தி - 8: அனிமா, மகிமா, கரிமா, இலகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம். அவையாவன: ஆன்மாப்போவாதலனிமா, மகத்துவ மாதலே மகிமா, தன்னுடற்கண்டிப்

பின்றாய்க் கண்டிப்புள்ளவற்றை யுருவ வல்லவனாதல் கரிமா, இலகுத்துவ மாதலே யிலகிமா, வேண்டுவன வடைதலே பிராத்தி, நிறையுள்ளாதலே பிராகாமியம், ஆட்சியுள்ளாதலே யீசத்துவம், எல்லாந்தன் வசமாக்க வல்லவனாதலே வசித்துவம்

சிரஞ்சீவியர் - 7: அசுவத்தாமன், மாபலி, வியாசன், அனுமான், விபீடணன், கிருபாசாரியன், பரசுராமன்

சிவதத்துவம் - 5: சுத்தவித்தை ஈச்சுரம், சாதாக்கியம், சத்தி, சிவம். அவையாவன: ஞானமேறிக்கிரியை குறைந்தது சுத்தவித்தை, ஞானங்குன்றிக் கிரியையுயர்ந்த தீச்சுரம், ஞானங்கிரியையொத்தது சாதாக்கியம், கிரியைநாடல் சத்தி, ஞானமென்றல் சிவம்

சிவபூசையியல்பு - 4: சரியை, கிரியை, யோகம், ஞானம்

சிவாகமம் - 28: காமிகம், யோகசம், சிந்தியம், காரணம், அசிதம், தீபத்தம், குக்குமம், சுகத்திரம், அஞ்சுமான், சுப்பிரபேதகம், விசயம், நிசுவாசம், சுவர்யம்புவம், அளளம், வீரம், இரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், விம்பம், புரோஹிதம், இலளிதம், சித்தம், சந்தான சருவோத்தம், பரமேச்சுரம், கிரணம், பேதம், வாதளம்

சிற்பத்தொழிற்குறுப்பு - 10: கல், உலோகம், செங்கல், மரம், மண், சுதை, தந்தம், வண்ணம், கண்டசருக்கரை, மெழுகு

சிற்பநூல் - 32: விச்சுவதருமம், விச்சுவேசம், விச்சுவசாரம், விருத்தம், தாவட்டம், நளம்,



மயம், அனுமான், பானு, கற்பாரியம், சிருட்டம், மான சாரம், வத்துவித்தியாபதி, பாராசரியம், அரிடிகம், சயித் தகம், வாத்துபோதம், வித்தாரம், இந்திரம், வச்சிரம், சவுமம், விச்சுவகாசிபம், மகதந்திரம், விசாலம், சித்திரம், காபிலகால யூபம், நாமகிதை, சாத்திகம், விச்சுவபோதம், ஆதிசாரம், வெகுச்சுருதம், மானபேதம்.

சீ

சீவதேகம் - 3: தூலம், சூக்குமம், காரணம்

சீவாவத்தை - 3: சாக்கிரம், சொப்பனம், சுமுத்தி

சு

சுடர் - 2: சூரியன், சந்திரன்

சுடர் - 3: சந்திரன், சூரியன், அக்கினி

சுபம் - 8: மங்கலங்காணக.

சுப்பிரமணியர்பிரதானத்தலம் - 6: திருப்பரங்குன்றம், திருச்சீரலை வாய், திருவாவினன்குடி, திரு வேரகம், குன்றுகள், சோலை மலை

சுரம் - 7: ச - ரி - க - ம - ப - த - நி அன்றியு மேழிசை காண்க.

சுவை - 6: கைப்பு, தித்திப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு

சூ

சூதகம் - 5: சனசூசம், மரணா சூசம், சண்டாள நீற்றோய்

தல், சுராபாணம் பண்ணல், பொய்குறல்

சூரியர் - 12: தாத்துரு, சக்கரன், அரியமன், மித்திரன், வருணன், அஞ்சுமான், இரணியன், பக வான், திவச்சுவான், பூடன், சவித்திரு, துவட்டன், இப் பெயர் சித்திரைமாத மேடவி ராசி முதல் ஒவ்வொரு மாதத் தொவ்வோரிராசியிற் புகுந்து சூரியனுக்கு முறையே செல்லு மென்பர்; இவரே துவாத சாதித்தர்.

சூரியர் சந்திரர் முதலிய வீதி - 3: மேடவீதி, இடபவீதி, மிதுன வீதி, அவைதாம் இடபம், சிங்கம், மிதுனம், கடகம், நான்கு மேடவீதி, மீனம், மேடம், கன்னி, துவாம் நான்கு மிடபவீதி, தனுசு, மகரம், சும்பம், விருச்சிகம் நான்கும் மிதுனவீதி

சே

சேனைத்தொகை - 10: பதாதி, சேனாமுகம், சூமுதம், கணகம், வாகினி, பிரளயம், சமுத்திரம், சங்கம், அநிகம், அக்ரோணி. அவையாவன, யானை - 1, தேர் - 1, குதிரை - 3, காலாள் - 5, இவை கூடியது பதாதி, பாதிமும்மடி கொண் டது சேனாமுகம், சேனா முகம் மும்மடி சூமுதம், சூமுத மும்மடி கணகம், கணக மும்மடி வாகினி, வாகினி மும்மடி பிரளயம், பிரளய மும்மடி சமுத்திரம், சமுத்திர மும்மடி சங்கம், சங்க மும்மடி யநிகம், அநிக மும்மடி, அக்ரோணி

## சை

சைவம் - 16: ஊர்த்தசைவம், அநாதிசைவம், ஆதிசைவம், மகாசைவம், பேதசைவம், அபேதசைவம், அந்தரசைவம், குணசைவம், நிற்குணசைவம், அத்துவாசைவம், யோகசைவம், ஞானசைவம், அனுச்சைவம், கிரியாசைவம், நாலுபாதச் சைவம், சுத்தசைவம்

## சொ

சொல் - 4: பெயர், வினை, இடை, உரி

## ஞா

ஞானேந்திரியம் - 5: மெய், வாய், கண், மூக்கு, செவி

## த

தசாங்கம் - 10: அங்கத்தைக் காண்க.

தத்துவம் - 96: ஆன்மதத்துவம் - 24, நாடி - 10, அவத்தை - 5, மலம் - 3, குணம் - 3, மண்டலம் - 3, பிணி - 3, விகாரம் - 8, ஆதாரம் - 6, தாது - 7, வாயு - 10, கோசம் - 5, வாயில் - 9, இவற்றுளானம் தத்துவ மாவன: பூதம் - 5, புலன் - 5, ஞானேந்திரியம் - 5, கருமேந்திரியம் - 5, கரணம் - 4. இவை தத்தம் வரியிற் காண்க. தந்தையர் - 5: பிறப்பித்தோன், கற்பித்தோன், மணமுடிப்பித்

தோன், அன்னந்தந்தோன், ஆபத்துக்குதவினோன் தமிழ் - 3: இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத்தமிழ் தமிழ்நாடு - 13: செந்தமிழ் நாடொன்று. இதற்கெல்லை கருவூரின் கிழக்கு, மருவூரின் மேற்கு, வைகையாற்றின் தெற்கு, மருதயாற்றின் வடக்கு இதனைச் சூழ்ந்த கொடுந்தமிழ் நாடு 12 - தென்பாண்டி, குட்டம், குடம், கற்கா, வேண், பூமி, பன்றி, அருவா, அருவா வடதலை, சீதம், மலாடு, புனனாடு

தயாவிருத்தி - 14, களாபடனம், வியாதாகாரம், நிற்கதண்டனம், சந்தேகவாரணம், அன்னிய குணசகனம், பரநிரு தானயோகம், பராத்ததேவப் பிரார்த்திதம், அவையாவன: முறையே கல்வி பயிற்றல், துயர்தீர்த்தல், தண்டத் தினீக்கல், ஐயந்தேற்றல், பிறர் குணத்தழுக்காறின்றிப் பொறுத்தல், பிறராற் செய்யப்படுந் தீமை மறந்து நன்றி நினைத்தல், பிறர்க்கு வேண்டித் தெய்வம் வழிபடல், இவையுயிர்க்கேழுபகாரம்; அன்றியுஞ் சத்தாங்கோப காரம் அன்னம், பானம், அம்பரம், மந்திரம், தாச பாலனம், காராமயத்திரிதய மோசனம், சவச்சேமம்; அவையே உணவுபானம், உடை, இடம், அடிமை காவல், சிறைநோய், மூன்றுந் தீர்த்தல், பிணமடக்கல், இவையுடற் கேழுபகாரம் தயாவிருத்தி - 8: பிறர்க்குப் பொருள் வரவையுவுத்தல்,

பிறர்செல்வம் பொறுத்தல்,  
 பிறர்கருமத்திற்குடன்படல்,  
 தீமைக்கஞ்சல், பிறகரும  
 முடிக்க விரைதல், பிறரையந்  
 தீர்த்தல், நன்மைகடைப்  
 பிடித்தல், பிறர் துயர்க்கிரங்கல்  
 தரு - 5: அரிச்சந்தனம், சுற்பகம்,  
 சந்தானம், பாரிசாதம், மந்தாரம்  
 தருமநூல் - 18: மநு, அத்திரி,  
 ஒளரிதம், விட்டுணு, யாட்டு  
 வற்கியம், உசனம், ஆங்கிரசம்,  
 யமம், ஆபத்தம்பம், சம்வர்த்  
 தம் காத்தியாயனம், பிரகற்பதி,  
 பராசரம், வியாசம், சங்கலிதம்,  
 தக்கம், கௌதமம், சாதான்மம்,  
 வசித்தம் இவற்றுட் சங்கலிதம்  
 பொது, இவற்றுள் கிரேதா  
 யுகத்தில் மநு மிருதியும், திரே  
 தாயுகத்திற் கௌதம மிருதி  
 யும், துவாபரயுகத்திற் சங்கலித  
 மிருதியும், கலியுகத்திற் பராசர  
 மிருதியு முக்கியமாயிருக்கும்.  
 தாது - 7: இரதம், இரத்தம்,  
 சுக்கிலம், மூளை, தசை, எலும்பு,  
 தோல்  
 தாயர் - 5: பாராட்டுந்தாய்,  
 ஊட்டுந்தாய், முலைத்தாய்,  
 கைத்தாய், செவிலித்தாய்.  
 அன்றியு மரசன்றேவி,  
 குருவின்றேவி, அண்ணன்  
 நேவி, தன்றேவியை யின்றாள்,  
 தன்னையின்றாள்  
 தாரணை - 9: நாமதாரணை,  
 வச்சிரதாரணை, மாயா  
 தாரணை, சித்திரதாரணை,  
 செய்யுட்டாரணை, நிறைவு  
 குறைவாகிய வெண் பொருட்  
 டாரணை, சத்ததாரணை,  
 வத்துத்தாரணை, சதுரங்க  
 தாரணை  
 தாளம் - 5: சச்சற்புடம், சாசற்  
 புடம், சப்பிதாபுத்திரிகம்,

சம்பத்து வேட்டம், உற்கடிதம்  
 இவற்றுட் சச்சற்புடமாவது,  
 குரு - 2, இலகு - 1, புலுதம் -  
 12 ஆகமாத்திரை - 8; இஃதீசன்  
 சத்தியோ சாதமுக்கத்திற் பிறந்  
 தது; பிரமசாதி; சாசற்புட  
 மாவது - குரு - 1, இலகு - 2,  
 குரு - 1, ??, ஆகமாத்திரை - 6  
 - இஃதீசன் வாமமுக்கத்திற்  
 பிறந்தது; அரசாதி; சப்பிதா  
 புத்திரிகமாவது புலுதம் - 1,  
 இலகு - 1, குரு - 2, இலகு - 1,  
 புலுதம் - 4, நி ?? நி ஆக  
 மாத்திரை - 12 இஃதீசன்  
 கோர முகத்திற் பிறந்தது;  
 வைசிய சாதி; சம்பத்துவேட்ட  
 மாவது புலுதம் - 1, குரு - 3,  
 புலுதம் - 2, நி??? - நி, ஆக  
 மாத்திரை - 12, இஃதீசன்  
 தற்புருடமுக்கத்திற் பிறந்தது;  
 சூத்திரசாதி; உற்கடிதமாவது  
 குரு - 3 ??? ஆக மாத்திரை - 6;  
 இஃதீசானமுக்கத்திற் பிறந்தது;  
 சங்கிரமசாதி;  
 தாளம் - 7: துருவம், மட்டியம்,  
 உருபகம், சம்பை, திரிபுடை,  
 அடதாளம், ஏகதாளம் இவற்  
 றுள் துருவத்திற்கு இலகு - 1  
 குரு - 1, துரிதம் - 70, இதற்குச்  
 சுரம்சரிசுகம கரிசரிசரிசரிசுகம,  
 மட்டியத்திற்கு இலகு - 1 -  
 துரிதம் 1, இலகு - 0, இதற்குச்  
 சுரம், சரிசரிசரி சரிசுகம உருபுக்  
 திற்கு இலகு - 1, துரிதம் - 10,  
 இதற்கு சுரம் சரிசரிசுகம -  
 சம்பைக்கு இலகு - 1 அநு  
 துரிதம் - 1, துரிதம், 0, இதற்குச்  
 சுரம் - ச - ரிக சரிசரிசுகம,  
 திரிபுடைக்கு துரிதம் - 3 - அநு  
 துரிதம் - 1 - 000, இதற்குச்  
 சுரம் சரிசரிசுகம, அடதாளத்  
 திற்கு இலகு - 1, துரிதம் - 2,

இலகு - 1 - 00 இதற்குச்சுரம் சரிகா, சாரிகா - மா - மா, ஏக தாளத்திற்கு இலகு - 1, இதற்குச் சுரம் சரிகம, சம்பைக்குப் பிரமசாதி தவிர நான்கு சாதியு முள; திரிபுடைக்கு மூன்று விராகமு மோரநுதுரிதமு மானாவொரே சாதி, இலகு விருந்தாலைந்து சாதியுமுள, மற்றவைந்து தாளங்கட் குமைந்து சாதியுமுள, அவற்றை அவ்வவ்சாதி யேகதாளவலகு, அக்கங்களாலறியுமாறு: பிரம சாதியிலகுவிற்கு நான்கக்கர காலம், அரச சாதியிலகுவிற்கு மூன்றக்கரகாலம், ஆறக்கர காலமுமென்ப; வைசிய சாதி யிலகுவிற்கேழக் கரகாலம், சூத்திரசாதியிலகு விற் கைந்தக் கரகாலம், சங்கிரம சாதியில குவிற் கொன்பதக்கர காலம், எச்சாதியிலுமநுதுரித மோரக் கரகாலமுந் துரித மிரண்டக் கர காலமுமாம்.

தாளம் - 9: அரிதாளம், அரும தாளம், சமதாளம், சயதாளம், சித்திரதாளம், துருவதாளம், நிவிர்த்தாளம், படிமதாளம், விடதாளம். இவையே நவசந்தி தாளம்

தாளப்பிரமாணம் - 10: காலம், மார்க்கம், கிரியை, அங்கம், கிரகம், சாதி, களை, இலயை யதி, பிரதாரம், இவையே தாளதச பிரமாணமென்ப. இவற்றுட் காலப்பிரமாணம் 10; அவையாவன கணம், இலவம், காட்டை, நிமிடம், துடி, துரிதம், இலகு, குரு, புலதம், காசுபதம். இவற்றுட் கணம், தாமரையிதழ் நூறடுக்

கியதிலோரிதழிலூசி செலுத் துங்காலம், கணமெட்டுக் கொண்டதிலவம், இலவமெட் டுக்கொண்டது காட்டை, காட்டையெட்டுக் கொண்டது நிமிடம், நிமிடமெட்டுக் கொண்டது துடி, துடியிரண்டு கொண்டது துரிதம், துரித மிரண்டு கொண்ட திலகு, இலகிரண்டு கொண்டது குரு இலகு மூன்று கொண்டது புலுதம், குருவிரண்டு கொண்டது காசுபதம். மார்க்கம் - 6; தக்கணம், வார்த்திகம், சித்திரம், சித்திரதரம், அர்த்தசித்திரம், அதிசித்திரம். இவற்றுள் எட்டு மார்த்திரை யோர்களையாகக் கொண்டது தக்கணம், நான்கு மாத்திரை யோர் களையாகக் கொண்டது வார்த்திகம், இரண்டுமாத்திரை யோர் களையாகக் கொண்டது சித்திரம், ஒரு மாத்திரையோர் களையாகக் கொண்டது சித்திரதரம், அரைமாத்திரை யோர்களையாகக் கொண்டது அர்த்தசித்திரம், சான்மாத்திரை யோர்களையாகக் கொண்ட ததிசித்திரம், நொடியளவு மாத்திரை; கிரியை 2: மார்க் கம், தேசிகம்; இவற்றுண் மார்க்கம் 8: இவற்றுண்சத்தம் - 4, சசத்தம் - 4, நிசத்தமாவது ஆவாபம், நிட்கிராமம், விட் சேபம், பிரவேசம், சசத்த மாவது துருவம், சம்மியம், தாளம், சன்னிபாதம். தேசிகம் - 8 துருவம், சர்ப்பிணி, கிரு டியை, பதுமினி, விசர்ச்சிஷத, விட்சிபத்தம், பதாகை, பதிதம். இவற்றினிலக்கியங்களை

நூலாலுணர்சு. அங்கம்- 6: அவையாவன 0; ??; இவை முறையே, பிறை, மதி, சுணை, வில், பாம்பு, புள்ளடி. முறையே இவற்றின்பேர் அநுதுரிதம், துரிதம், இலகு, குரு, புலுதம், காசுபதம், இவற்றினுற்பத்தி களும் பரியாயநாமங்களும், வண்ணங்களும், அதிதேவதை களும், மாத்திரைகளும், அத் தாங்குலப்பிரமாணங்களும் காதைப்பிரமாணங்களும் நூலாலுணர்சு. கிரகம் - 4, அதீதம் - 8, நாகதம், சமம், விடமம், இவற்றுட்குரன் முன்னுந்தாளம் பின்னும் வருவததீதம், தாளமுன்னுங் குரல்பின்னும் வருவதுநாகதம், குரலுந்தாளமுமொத்தவரிற்சமம், குரலுந்தாளமு முன்னும் பின் னுங்கலந்து வருவதுவிடமம். சாதி - 5: சதுரசிரம், திரிசிரம் மிசிரம், கண்டம், சங்கிரணம்; இவை முறையே பிரமவரச வைசிய சூத்திர சங்கிரமம், இவற்றைமுற் கூறிய விலகு அக்கரகாலங்களா லறிவது; சுணை - 3 ஏகசுணை, துவிசுணை, சதுர்க்குணை. இவற்றுளக்கர காலமாயும் கிரியையோடு வருவது ஏகசுணை, இதனை யிரட்டித்துக் கிரியையோடு வருவது துவிசுணை, இதனை யிரட்டித்துக் கிரியையோடு வருவது சதுர்க்குணை. இலயை - 3: விளம்பம், மத்திமம், துரிதம். இவற்றுளக்கர கால மாய்க் கிரியையோடுவரு வது விளம்பம், இதனை யிரட்டித்துக் கிரியையோடு

வருவது மத்திமம், இதனை யிரட்டித்துக்கிரியையோடு வருவது துரிதம்; யதி- 6: சமம், விடமம், மிருதங்கம், வேத மத்தியம், கோபுச்சம், சுரோதோ வகம். இவற்றுள் நெட்டங்க மாயினுங் குற்றங்க மாயினு மொரேவிதமாய் வருவது சமயதி ;;) எல்லா வங்கமுங் கிரமமின்றிக் கலந்து வருவது விடமயதி? 0,) முதலிலுங்கடையிலுங் குற்றங்கமுமிடையி னெட்டங்கமும் வருவது மிருதங்கயதி 0?0 முதலிலுங் கடையிலு நெட்டங்கமுமிடையிற் குற்றங்கமும் வருவது வேத மத்தியயதி; ; முதலிலே நெட் டங்கமு மீற்றிலே குற்றங்கமு மாய் நேர்ந்துவருவது கோபுச் சயதி, ??0, முதலிலே குற்றங்கமு மீற்றிலே நெட்டங்கமுமாய் வருவது சுரோதோவகம் ??0,) மற்றைய விவ்விவக்கணத்தாற் கண்டுணர்சு.

தானம் - 3: தலைப்படு தானம், இடைப்படுதானம், கடைப்படு தானம். அவையாவன: அறத் தானீட்டிய பொருளை முக் குற்றமற்ற நற்றவத்தோரைக் கொள்கெனப் பணிந்து குரை யிரந்து தம்முள்ளமுவந்தீதல் தலைப்படுத்தானம், ஆதுவர், குருடர், மாதர், முதற்பிறர் சிறுமையைப் பற்றி மனமிரங்கி யீவதிடைப்படுதானம், புகழார் வங்கை மாறச் சங்கண்ணோட் டங்காரணங் கடைப்பாடி வற்றைப் பற்றி யீவது கடைப் படுதானம்.

தானை - 6: தேர், கரி, பரி, வாள், வில், வேல்

தி

திக்கு - 8: கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு இவையே யட்டத்திக்கு திக்கு - 10: மேற்சொன்னவையன்றி மேலுங்கீழுங் கூட்டித்

தசதிசை யென்ப; கிழக்குக் கருடதிசை, தென்கிழக்குப் பூனைத்திசை, தெற்குச் சிங்கத்திசை, தென்மேற்குச் சனகதிசை, மேற்கு நாகத் திசை, வடமேற் கெலித் திசை, வடக்கு யானைத்திசை, வடகிழக்கு முயற்றிசை, மேல்விசம்புத்திசை, கீழ்ப்பாதாள திசை

திக்குப்பாலகர் - 8: கிழக்காதி முறையே இந்திரன், அக்கினி, யமன், நிருதி வருணன், வாயு, குபேரன், ஈசானன். இவர்க்கு முறையே குறிகளாவன சொடி, புதைசீயம், நாய், இடபம், கழுதை, யானை, காசம்

திக்குயானைகள் - 8: கிழக்காதி முறையே, ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புட்பதந்தம், சாருவ பூமம், சுப்பிரதீபம். இவையே யட்ட திக்கயம், இவற்றிற்கு முறையே பிடி யானைகளாவன அப்பிரமை, சுபிலை, பிங்களை, அனுபமை, சுபிலை, பிங்களை, அனுபமை, தாமிரபருணி, சுதந்தி, அஞ்சனை, அஞ்சனா வதி

திணை - 5: குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல். இவற்றுள் மலைச்சார்பு குறிஞ்சி, நீரில்லாக்கடு நிலம்

பாலை, காட்டுச் சார்பு முல்லை, வயற்சார்பு மருதம், கூற்சார்பு நெய்தல்

திதி - 15: பிரதமை - 1, விதியை - 2;

திரிதியை - 3, சதுர்த்தி - 4,

பஞ்சமி - 5, சட்டி - 6,

சத்தமி - 7, அட்டமி - 8,

நவமி - 9, தசமி - 10, ஏகாதசி

- 11, துவாதசி - 12, திரை

யோதசி - 13, சதுர்த்தசி - 14,

இவற்றிற் சக்கில பக்கத்திற்

சுத்தமென்றுங் கிருட்டின

பக்கத்திற் பகுளமென்றுங்

கூட்டுக; பதினைந்தாந் திதி

யாவது, சக்கில பக்கத்திற்குப்

பௌர்ணமி, கிருட்டின

பக்கத்திற்கு அமாவாசியை.

திரவிடம் - 5, திரவிடம், ஆந்திரம்,

கன்னடம், மகாராட்டிரம்,

கூர்ச்சரம்

திரவியம் - 5: மலைபடுதிரவியம்,

காடுபடுதிரவியம், நாடுபடு

திரவியம், நகர்படுதிரவியம்,

கடல்படுதிரவியம். இவற்றுள்

மலைபடுதிரவியம் மிளகு,

கோட்டம், அகில், தக்கோலம்,

குங்குமம், காடுபடு திரவியம்

இறால், தேன், அரக்கு, மயிர்,

பீலி, நாவி, நாடுபடு திரவியம்

செந்நெல், சிறுபயறு, கரும்பு,

வாழை, செவ்விளநீர், நகர்படு

திரவியம் அரசன், பித்தன்,

மந்தி, யானை, கண்ணாடி,

கூல்படுதிரவியம் உப்பு முத்து

பவளம், சங்கு, ஒக்கோலை

திருமால்வதாரம் - 10: மச்சம்,

கூர்மம், வராகம், நாரசிங்கம்,

வாமனன், பரசுராமன்,

இராமன், பலபத்திரன்,

கண்ணன், கற்கி, இவற்றிற்குக்

காரணம் வேதத்தைத் திருடி கடலிலொளித்த சோமுகா சுரனெனுமிராக்கதனைக் கொல்ல மச்சாவதாரம், கடலைக் கடையும் போது மந்தரமலையைத் தாங்கக் கூர்மாவதாரம், பூமியைப் பாயாக இரணியாக்கன் சுருட்டினதை விரிக்கவு மவனைக் கொல்லவும் வராக வதாரம், இப்பழிவாங்கச் சருவதேவ வணக்கம் விலக் கின வவன் றம்பி யிரணியகசி பனைக் கொல்ல நரசிங்காவ தாரம், இந்நான் கவதாரத் திற்குந் தாயாரில்லை; மாவ லியையடக்கக் காசிபனுந் திதியுந் தந்தை தாயாக வாம னாவதாரம், அரசராற்றாழ்த் தப்பட்டபார்ப்பார் நிமித்த மவ்வரசரைக் கொல்லச் சமதக்கினியு மிரேணுகையுந் தந்தை தாயாகப் பரசராமவ தாரம், இராவணன் முதலிய விராக்கதரைக் கொல்லத் தசரதனுங் கௌசலையுந் தந்தைதாயாக விராமவ தாரம், பிரலம்பன் முதற் பல இராக்கதரைக் கொல்ல வசுதேவனும் தேவகியும் உரோகணியுந் தந்தை தாயாகப் பல பத்திரராமவ தாரம், பாரதநடத்த வசு தேவனுந் தேவகியுந் தந்தை தாயாகக் கண்ணனவதாரம், உலகங்களைச் சங்கரிக்கக் கற்கியவதாரம்

திருமால்வதாரம் - 15: சனகன், சனந்தனன், சனாதன், சனற் குமாரன், நரநாராயணன், கபிலன், இடபன், நாரதன்,

அயக்ரீவன், தத்தாத்திரேயன், மோகினி, யாகபதி, வியாதன், தன்வந்திரி, பெளத்தன் திருமாலாயுதம் - 5: சக்கரம், தனுசு, வாள், தண்டு, சங்கம்

தீ

தீ - 3: உயிருள்ளதீ, உதரத்துள்ளதீ, சினத்திலெழுந்தீ, அன்றியும் வேதாக்கினி - 3, காருகபத் தியம், தக்கணாக்கினியம், ஆசுவநீயம்

தீக்குணம் - 10: பொய்சொல்லல், கோட்சொல்லல், கோபித்துச் சொல்லல், பயனில் சொல்லல், இந்நான்கும் வாக்கின் தீக் குணம், களவாடப் போதல், வறிதே தொழில்செய்யல், கொலைசெய்யல், இம்முன்றுங் காயத்தீக்குணம், கொலை நினைக்கை, காம்ப்பற்று, ஆசை, இம்முன்று மனத் தீக்குணம்

திவு - 7: நாவல், இறலி, குசை, கிரவுஞ்சம், புட்கரம், தெங்கு, சுமுகு இவ்வெழுவகைப் பொருளு மவ்வத் தீவின் மிக்கன வாகையாலிவற்றாற் பெயர் பெற்றன.

து

துரகத்தி - 5: மல்லகதி, மயூரகதி, வியாக்கிரகதி, வானரகதி, விடபகதி

துவர் - 10: நாவல், கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், ஆல், அரசு, அத்தி, இத்தி, முத்தக்காசு, மாந்தளிர்

## தே

தேயம் - 56: அங்கம், அருணம், அவந்தி, ஆந்திரம், இலாடம், யவனம், ஒட்டியம், கருசம், கலிங்கம், கன்னடம், கன்னாடம், காசம், காசிமீரம், காந்தாரம், காம்போசம், கராடம், குருகு, குடகம், குந்தளம், குருகுலிந்தம், கூர்ச்சரம், கேசயம், கேரளம், கொங்கணம், கொல்லம், கோசலம், சகம், சவ்வீரம், சாலவம், சிங்களம், சிந்து, சீனம், சூரசேனம், சோழம், சோனகம், திராவிடம், துளுவம், தெங்கணம், நிததம், நேபாளம், பாஞ்சாலம், பப்பரம், பல்லவம், பாண்டியம், புலிந்தம், போடம், மகதம், மச்சம், மராடம், மலையாளம், மாளவம், யுகந்தரம், வங்கம், வங்காளம், விதர்பம்

தேவர் - 5: பிரமா, விட்டுணு, உருத்திரன், மயேச்சுரன், சதாசிவன். இவர் பஞ்ச தேவதையும் பஞ்ச கருத்தாக்களுமென்ப.

தேவர் வகை - 3: ஆதித்தர் - 12, அச்சுவினிகள் - 2, உருத்திரர் 11, வசுக்கள் - 8

## தொ

தொழில் - 3: ஆக்கல், காத்தல், அழித்தல்

தொழில் - 6: உழவு, தொழில், வரைவு, வாணிபம், விச்சை, சிற்பம்

தொழில் - 6: அந்தணரது தொழில் ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல், அரசரது தொழில் ஓதல், வேட்டல், ஈட்டல்,

உலகோம்பல், படை பயிற்றல், பொருதல், வைசியரது தொழில் ஓதல், வேட்டல், பொருளீட்டல், ஈதல், பசுக்காத்தல், ஏருழல், சூத்திரரது தொழில் முதன் மூவர்க்கேவல் செயல், பொளீட்டல், உழுதல், பசுக்காத்தல், குயிலுவத் தொழிற் செய்தல், காருகவிளைக்கல், இவற்றுட் குயிலுவத் தொழில்களாவன: தோற்கருகினைக் கொட்டலுந் துளைக்கருகினை யூதலுமாம்; காருகவினைகளாவன: பட்டு நூலையும் பருத்தி நூலையுங் கொண்டாடையாக்கலுஞ் சுமத்தலு முழுத்தலுமாம்.

## தோ

தோற்றம் - 2: சரம், அசரம். இவற்றுட்சரம் நடையுள்ளன; அசரம் நடையில்லன.

தோற்றம் - 4: பை, முட்டை, நிலம், வியர்வை

## ந

நட்சத்திரம் - 27: அச்சுவினி, பரணி, கார்த்திகை, உரோகணி, மிருகசீரடம், திருவாதிரை, புநர்பூசம், பூசம், ஆயிலியம், மகம், பூரம், உத்திரம், அத்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுடம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, இரேவதி. இவற்றுள் ஒவ்வொன்றுமுறையே மேடமுதற்



பன்னிரண்டிராசிகளிற் பதின் மூன்று பாசமுமிருபதுசுலையுங் கொண்டவிடம்

நதி - 7: சுங்கை, யமுனை, சரச்சுவதி, நருமதை, காவேரி, குமுரி, கோதாவரி. இவையே சத்த தீர்த்தமெனப்படும்.

நதி - 11: மேற்சொல்லிய வேழின் மேல் சிந்து, தாமிரபரணி, துங்கபத்திரி, கிட்டிணியென்று கூட்டுக.

நரகம் - 7: அள்ளல், இரௌரவம், கும்பிபாகம், கூடசாலம், செந்துத்தானம், பூதி, மாபூதி

நரகவட்டம் - 7: தம்பிரபை, இமப்பிரபை, தாமப்பிரபை, வாலுசப்பிரபை, சாகரப்பிரபை, இரத்தப்பிரபை, அழற்பிரபை, அவையாவன: இருள், குளிர், புகை, மணல், துயிலாமை, இரத்தம், தீ

நரம்பு - 7: இசை காண்க

நற்குணம் - 10: மெய்யுரை, நல்வார்த்தை, இனியவை கூறல், பயன்படுசொல், இன்னான்கும் வாக்கினற்குணம், கோயில் வலம்வரல், தவம்புரிதல், தானஞ்செயல் இம்மூன்றுங் காயநற்குணம், அருணினைவு, ஆசையறுத்தல், தவப்பற்று, இம்மூன்றும் மன நற்குணம்

## நா

நாகம் - 8: வாசுகி, அனந்தன், தக்கன், சங்கபாலன், குளிகள், பதுமன், மகாபதுமன், கார்ட்கோடகன். இவற்றைக் கூவுட்பாம்பென்ப; இவை முறையே கிழக்கு முதலெண்டிக்கிற் பூமியைத் தாங்குவதன்றியே

நடுவே சேடனென்னு நாகம், பூமியைத் தாங்காநிற்கும்; இந்நவநாகமுங் காசிபப் பிரமாவுக்கு மவன் மனைவிகள் பதின் மூவருட் கத்துருவைக்கும் பிறந்தன.

நாடி - 10: சுழிமுனை, இடை, பிங்கலை, காந்தாரி, அத்தி, சிசுவை, அலம்புடை, புருடன், குகு சங்கினி. அவையாவன: சுழிமுனை யாதாரமாநிலு மூடுருவி நிற்பது, இடை, பிங்கலை இரண்டுங் கத்திரி கைக்கால் போற் பின்னிநிற்பன, காந்தாரி நாபியிற்றோன் றிச்சத்தமேழுக்கு மேழுநாடியாய்க் கண்டத்துறுவது அத்தி, சிசுவை யிரண்டும் பத்துநாடியுற்றுக் கண்ணினிற் பன, அலம்புடை, புருடனிரண்டுஞ் செவியினூற்றிருபது நரம்புற்றிருப்பன, குகு நாபியுறைந்து சூய்யம் பற்றி நிற்பது, சங்கினி உபத்தத்தைப் பற்றியிருப்பது

நாட்டமைதி - 6: செல்வம், விளைநிலம், செஞ்சோல், நோயின்மை, வளம், குறும்பின்மை

நாட்டுக்குற்றம் - 7: தொட்டியர், களவர், யானை, பன்றி, விட்டில், கிள்ளை, பெருமழை

நாட்டுக்குற்றம் - 8: விட்டில், தன்னரசு, வேற்றரசு, யானை, மிகுமழை, மிகுகாற்று, கிள்ளை, நாட்டம்

## நி

நிலம் - 4: குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல்

நிலை - 4: பைசாசும், மண்டலம், ஆலீடம், பிரத்தியாலீடம்,

இவை நான்கும் விற்றொடுத் தம்பினையெய்வார்க்குரிய நிலை, இவற்றுள்ளொரு காலி னின்றொருகான் முடக்கல் பைசாச நிலை, இருகாலும் பக்கல் வளையமண்டலித்தலே மண்டல நிலை, வலக்கான் மண்டலித்திடக்கான் முந்துறலே யாலீடநிலை, வலக் கான் முந்துற்றிடக்கான் மண்டலித்த பிரத்தியாலீட நிலை.

### நூ

நூல் - 3: முதநூல் வழிநூல், சார்பு நூல். இவற்றுள்ளொருவன் முன் கண்டுரைத்ததே முதநூல், முத நூல் வழியே விகற்பித்துரைத்த நூலே வழி நூல், அவ்விரு நூல் பொருட்கூட்டித் திரிபு வேறுடைய நூலே சார்புநூல் நூற்பயன் - 4: அறம், பொருள், இன்பம், வீடு

### பு

பகை - 3: பைசாசு, உலகு, உடல் பக்குவர் - 3: கருமகாண்டி, ஞான காண்டி, பத்திகாண்டி  
பஞ்சமூலம் - 5: செவ்வியம், சித்திர மூலம், கண்டுபாரங்கி, பேர ரத்தை, சுக்கு  
படைவகுப்பு - 4: அணி, உண்டை, ஒட்டு, யுகம்  
பட்சி - 5: வல்லாறு, அந்தை, காகம், கோழி, மயில். இவற் றிற்கு முறையே எழுத்து - அ, இ, உ, எ, ஒ, உண்டி, நடை, அரசு, தூக்கம், சாவு, பிற்பக்க

மாகில் தூக்கம், அரசு, நடை, சாவு, உண்டி, சாவு தூக்க மில்லாத பொழுதறிந்து செய் யுண் முதலிய செய்தல் நன்மை பண் - 4: பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி

பதவி - 4: சாலோகம், சாம்பம், சாருபம், சாயுச்சியம் இவற்றுட் கடவுளுலகத்தில் வாழ்தலே சாலோகம், கடவுள் சம்பத்து வாழ்தலே சாம்பம், கடவுளுருப் போன்று வாழ்தலே சாருபம், கடவுளோடொன்றி வாழ்தலே சாயுச்சியம்

பரிச்சேதம் - 3: காலபரிச்சேதம், தேயபரிச்சேதம், வத்து பரிச் சேதம், அவையாவன: ஒரு காலத்துண் டொருகாலத்தின் றென்பது காலபரிச்சேதம், ஒரு தேயத்துண் டொருதேயத் தின்றென்பது தேயபரிச்சேதம், ஒரு பொருளிது வாசுமொரு பொருளிதன் றென்பது வத்து பரிச்சேதம்

பருவகாலம் - 6: கார், கூதிர், முன்பனி, பின்பனி, இள வேனில், முதிர்வேனில். இவையே ஆவணி முதலாக விரண்டிரண்டு மாதமொவ் வொன்றாம்.

பருவம் - 4: வாலை, தருணி, பிரவிடை, விருத்தை. இவை பெண்குக்குரிய பருவமாம்.

பருவம் - 7: பேதை, பெதும்பை மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண், இவர்க்கு முறையே வய தெல்லை ஐந்து முதலேழா வும் பேதை, எட்டுமுதற் பதினொன்றாவும் பெதும்பை, பன்னிரண்டு முதற்பதின்மூன் றாவும் மங்கை, பதினான்கு

முதற் பத்தொன்பதளவு மடந்தை, இருபதுமுதலிருபந்தைந்தளவும் அரிவை, இருபத்தாறு முதன் முப்பத்தொன்றாவந் தெரிவை, முப்பத்திரண்டு முதல் நாற்பதளவும் பேரிளம் பெண், ஆகையாலொவ்வொரு பருவங்கொண்ட வருடம் 3, 4, 2, 6, 6, 9, இவையே பெண்கட்குரிய பருவமாம்.

பலை - 3: நெல்லிக்காய், தான்றிக் காய், கடுக்காய். இவையே திரிபலை என்ப.

## பா

பா - 4: வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா; மருட்பா வொன்றுகூட்டிப்பாவினம் ஐந்தென்பாருமுண்டு.

பாடை - 18: அங்கம், அருணம், கலிங்கம், கௌசிகம், காம் போசம், கொங்கணம், கோசலம், சாவகம், சிங்களம், சிந்து, சீனம், சோனகம், திரவிடம், துளுவம், பப்பரம், மகதம், மராடம், வங்கம்

பாதகம் - 5: கொலை, பொய், களவு, கட்டுடி, குருநிந்தை. இவையே பஞ்சமாபாதகம்.

பாதகம் - 7: சித்தச முன்னதி, அருத்தலோபம், காமம், வைடம்மியம், அசனப்பிரியம், கோபம், அநுட்டணம் இவையே சத்தவிசனம் இவையே முறையே அகங்காரம், உலோபம், காமம், பகை, போசனப்பிரியம், காய்தல், சோம்பல்; இவையேமுந்

தலைமையான பாதகமெனப் படும்.

பாலை - 7: இசையைக் காண்.

பால் - 5: ஒருவன் ஒருத்தி, பலர், ஒன்று, பல

பால் - 5: முடி, கொண்டை, சுருள், குழல், பனிச்சை, இவற்றுண் மயிரையுச்சியின் முடித்தலே முடி, பக்கன் முடித்தலே கொண்டை, பின்னே செருகல் சுருள், சுருட்டி முடித்தலே குழல், பின்னிவிடுதலே பனிச்சை

பாவபுண்ணியவழக்கம் - 3: செய்தல், செய்வித்தல், உடன்படல்

பாவினம் - 3: தாழிசை, துறை, விருத்தம்

## பி

பிணி - 3: வாதம், பித்தம், சிலேட்டுமம்

பிரபந்தம் - 96 அவையாவன: சாதகம் - திதிநிலை, வாரநிலை, நாண்மீனிலை, யோகநிலை, கரணநிலை, ஓரைநிலை, கிரகநிலை, இவ்வேழ்வகையறுப்புக் கணிலையையுஞ் சோதிட நூலானன்குணர்ந்தவற்றையழைத்தவற்றற்றலைவற் குறுவன கூறுவது; மற்றும் யுகாதியாண்டு முதலியவுங்கொள்க.

பிள்ளைக்கவி - காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாராணை, அம்புலி, சிறுபறை, சிற்றில், சிறுதேர் இவற்றையே முறையே யகவல் விருத்தத்தாற் பப்பத்ததாகக் கூறுவதாண் பாற் பிள்ளைக்கவி; இவ்வுறுப்பினுட்கடை மூன்றொழித்துக்

கழங்கு அம்மாணை, ஊசல், என்பவற்றைக் கூட்டி மேற் சொல்லியவாறு கூறுவது பெண்பாற் பிள்ளைக் கவியரம் பரணி - போர் முகத்தாயிரங் களிற்றியானையைக் கொன்ற வீரனைத் தலைவனாகக் கொண்டு கடவுள் வாழ்த்துங் கடை திறப்பும் பாலை நில மும் காளி கோயிலும் பேய் களோடு காளியுங் காளியோடு பேய்களுஞ் சொல்லத்தான் சொல்லக் கருதிய தலைவன் சீர்த்தி விளங்கலும் வன் வழி யாகப் புறப் பொருட்டோன்ற வெம்போர் வழங்க விரும்பலு மென்றிவையெல்லாமிருசீரடி மூச்சீரடியொழித் தொழிந்த மற்றைய வடியாக வீரடிப் பஞ்றாழிசையாற் பாடுவது.

கலம்பகம் - ஒருபோகும், வெண்பாவுங், கலித்துறையு முதற் கவியுறுப்பாக முற்கூறிப் புய வகுப்பு, மதங்கம், அம் மாணை, காலம், சம்பிரதம், கார், தவம், குறும், மறம், பாண், கிளி, சித்து, இரங்கல், கைக் கிளை, தூது, வண்டு, தழை, ஊசல் என்னுமிப் பதினெட்டு றுப்புக்களுமிடைய மடக்கு, மருட்டா, ஆசிரியட்டா, கலிட்டா, வஞ்சிப்பா, ஆசிரியவிருத்தம், கலிவிருத்தம், கலித்தாழிசை, வஞ்சிவிருத்தம், வஞ்சித்துறை, வெண்டுறை என்னுமிவற்றாலி டையே வெண்பா, கலித்துறை, விரவியந்தாதித் தொடையான் முற்றுறக்கூறுங்காற் நேவற்கு நூறும் அந்தணர்க்குத் தொண் னூர்நிறைந்தும், அரசர்க்குத் தொண்ணூறும், வைசியர்க்

கைம்பதும், சூத்திரர்க்கு முப்பதுமாகப் பாடுவது.

அகப்பொருட் கோவை - இரு வகைப்பட்ட முதற்பொருளும் பதினான்கு வகைப்பட்ட கருப் பொருளும் பத்து வகைப்பட்ட உரிப்பொருளும் பொருந்திக் கைக்கிளை முதலுற்ற வன் புடைக் காமப்பகுதியவாங் கள வொமுக்கத்தினையுங் கற்பொழுக்கத்தினையுங் கூறு தலேயெல்லையாகக் கட்டளைக் கலித்துறை நானூற்றா றிணை முதலாகத் துறையீ றாகக் கூறப்பட்ட பன்னிரண் டகப் பாட்டுறுப்பும் வழ வின்றித் தோன்றப் பாடுவது இது வெண்பா, அகவல், கலி, வஞ்சி, வண்ணம் இவற்றானும் வழங்கப்படும்.

ஐந்திணைச்செய்யுள் -

புணர்தன் முதலியவைந்துரிப் பொருளும் விளங்கக் குறிஞ்சி முதலிய வைந்திணையினையுங் கூறுவது

வருக்கக்கோவை - அகர முதலாகியவெழுத்து வருக்க மொழிக்கு முதலாமெழுத்து முறையே காரிகைத் துறைப் பாட்டாகப் பாடுவது

மும்மணிக்கோவை - ஆசிரியப் பாவும், வெண்பாவும், நேரசை யும் நிரையசையுங் கொண் டெழுத் தெண்ணிப்பாடுங் கலித்துறையு முறையே தொகை முப்பது பெறவடுக்கி அந்தாதித் தொடையாற் பாடுவது

அங்கமாலை - ஆண் மகனுக் கும் பெண் மகளுக்கு மிக்கென வெடுத்துக் கூறுமவயங்களை வெண்பாவாலாயினும் வெளி விருத்தத்தாலாயினும் பாதாதி

கேசங் கேசாதிபாத முறை பிறழாது தொடர்வுறப் பாடுவது அட்டமங்கலம் - கடவுளைப் பாடி யக்கடவுள் காக்கவென வாசிரிய விருத்தமெட்டிலந் தாதித்துக் கூறுவது.

அநுராக மாலை - தலைவன் கனவின் கணொருத்தியைக் கண்டு கேட்டுண்டுயிர்த் திளிமையுறப் புணர்ந்ததைத் தன்னுயிர்ப் பாங்கற்குரைத்த தாக நேரிசைக் கலிவெண்பா வாற் கூறுவது

இரட்டை மணிமாலை - முறையானே வெண்பாவுங் கலித்துறையுமிருபஃதந்தாதித் தொடையான் வருவது நேரிசை வெண்பாப் பத்தும் ஆசிரிய விருத்தப் பத்து மந்தாதித் தொடையாற் பாடுவது;

இணைமணிமாலை - வெண் பாவு மகவலும் வெண்பாவுங் கலித்துறையுமாக விரண்டிரண் டாக விணைத்தது வெண்பா வகவ விணைமணிமாலை; வெண்பா கலித்துறை, யிணை மணிமாலையென்பது நூறு நூறு அந்தாதித் தொடை நான்காலும் பாடுவது

நவமணிமாலை - வெண்பா முதலாக வேறுபட்ட பாவும், பாவினமுமாக வொன்பது செய்யுளந்தாதித்துப் பாடுவது நான்மணிமாலை - வெண்பா வும் கலித்துறையும் விருத்தமு மக வலுமந்தாதித் தொடையாக நாற்பது பாடுவது

நாமமாலை - அகவலடியுங் கலியடியு மயங்கிய வஞ்சிப் பாவலாண்மகளைப் புகழ்ந்து பாடுவது.

பலசந்தமாலை - பப்பத்துச் செய்யு ளொவ்வோர் சந்தமாக நூறு செய்யுட் கூறுவது.

பன்மணிமாலை - மேற் சொல்லிய கலம்பகத்துள் வரு மொரு போகும்மனையு மூசலுமின்றியேனையுறுப்புக் களெல்லா மமையவவ்வாறு கூறுவது. இதையே கலம்பக மாலையென்ப.

மணிமாலை - எப்பொருண் மேலும் வெண்பா விருபதுங் கலித்துறை நாற்பதும் விரவி வருவது

புகழ்ச்சிமாலை - அகவலடி யுங் கலியடியும் வந்து மயங்கிய வஞ்சிப் பாவான் மாதர்களின் துசிர்மையைக் கூறுவது

பெருமகிழ்ச்சிமாலை - தலைவி யினழகு குண மாக்கஞ் சிறப் பினைக் கூறுவது.

வருக்கமாலை - மொழிக்கு முதலாம் வருக்க வெழுத்தினுக் சொவ்வோர் செய்யுள் கூறுவது.

மெய்க்கீர்த்திமாலை - சொற் சீரடியென்னுங் கட்டுரைச் செய்யுளாற் குலமுறையிற் செய்த கீர்த்தியைக் கூறுவது.

காப்புமாலை - தெய்வங்காத்த லாக மூன்று செய்யுளானும் ஐந்து செய்யுளானும் ஏழு செய்யுளானும் பாடுவது

வேனின் மாலை - வேனிலையு முதிர்வேனிலையுஞ் சிறப் பித்துப்பாடுவது. வசந்தமாலை தென்றலை வருணித்துப் பாடுவது.

தாரகைமாலை - அருந்ததிக்கற் பின் மகளிர்க்குள்ள விழற்கைக் குணங்களை வகுப்பாற் கூறு வது. தூசிப்படையினனியைப் புகழ்ந்த வகுப்பென்பாருமுள்.

உற்பவமாலை - திருமால்பிறப்புப் பத்தினையு மாசிரியவிருத்தத் தாற் கூறுவது.

தானைமாலை - அகவலோசையிற்பிறழா தாசிரியப்பாவான் முன்னரெடுத்துச் செல்லுங் கொடிப்படையைக் கூறுவது

மும்மணிமாலை - வெண்பாவங் கலித்துறையு மகவலு மந் தாதித் தொடையான் முப்பது பாடுவது.

தண்டகமாலை - வெண்பாவான் முந்நூறு செய்யுட் கூறுவது; இது வெண்புணர்ச்சி மாலை யெனவும் படும்.

வீரவெட்சிமாலை - சுத்த வீரன் மாற்றாருரிற் சென்று பசுநிரை கோடற்கு வெட்சிப்பூமாலை சூடியவண்ணம் போய் நிரை கவர்ந்துவாரி எனனுக்கு முன்பு தசாங்கம் வைத்துப் போய் வந்த வெற்றியைப் பாடுவது

வெற்றிக்கரந்தைமஞ்சரி - பகைவர் கொண்ட தந்நிரை மீட்போர் கரந்தைப் பூமாலை சூடிப் போய் மீட்பதைக் கூறுவது

போர்க்கெழுவஞ்சி - மாற்றார் மேற் போர்குறித்துப் போகின்ற வயவேந்தர் வஞ்சிப் பூமாலை சூடிப் புறப்படும் படை யெழுச்சிச் சிறப்பையாசிரியப்பாவாற் கூறுவது.

வரலாற்றுவஞ்சி - குலமுறை பிறப்பு முதலிய மேம்பாட்டின் பல சிறப்பையுங் கீர்த்தியையும் வஞ்சிப்பாவாற் கூறுவது.

செருக்களவஞ்சி - போர்க்களத் திலே மனிதருடலையும் யானை குதிரையுடலையும் நாயும் பேயும் பிசாசமுங் கழுகும் பருந்துங் சாகமுந் தின்று களித்

தாரவாரமாயிருக்கப் பூதமும் பேயும் பாடியாட விங்கன மிருந்த சிறப்புப்பாடுவது. இதையே பறந்தலைச் சிறப்புப் பாட்டுமென்ப.

காஞ்சிமாலை - மாற்றாருர்ப் பறத்துக்காஞ்சிப்பூமாலைசூடியுன்றலைக் கூறுவது

நொச்சிமாலை - புறத்தூன்றிய மாற்றார்க்கோடலன்றி நொச்சிப்பூ மாலை சூடித்தன் மதில் காக்குங்கிறங் கூறுவது

உழிஞைமாலை - மாற்றாரதூர்ப் புறஞ்சூழ வழிஞைப்பூமாலை சூடிப் படைவளைப்பதைக் கூறுவது

தும்பைமாலை - மாற்றாரோடு தும்பைப்பூமாலை சூடிப் பொருது மாலைவதைக் கூறுவது

வாகைமாலை - மாற்றாரை வென்று புகழ்படைத்து வாகை சூடுவதை யாசிரிப்பாவாற் கூறுவது

வாதோரணமஞ்சரி - கொலைபுரி மதயானையை வயப்படுத்தி யடக்கினவர்கட்குமெதிர் பொருகளிற்றை வெட்டியடக்கினவர்கட்கும் பற்றிப்பிடித்துச் சேர்த்தவர்கட்கும் வீரப்பாட்டின் சிறப்பை வஞ்சிப்பாவாற் றொடுத்துப் பாடுவது.

எண் செய்யுள் - பாட்டுடைத் தலைவன தூரினையும் பெயரினையும் பத்து முதலாயிர மளவும் பாடி யெண்ணாற் பெயர்பெறுவது

தொகைநிலைச்செய்யுள் - நெடிலடிச்செய்யுளாற்றொகுத்த நெடுந்தொகையும் குறளடிச் செய்யுளாற்றொகுத்த குறுந்தொகையும், கலிப்பாவாற்

றொகுத்த கலித்தொகையும் போல்வன.

ஒலியலந்தாதி - பதினாறு கலையோரடியாகவைத்திங்ஙன நாலடிக்கறுபத்து நாலுகலை வகுத்துப் பலசந்தமாக வண்ணமுங் கலைவைப்புந் தவறாமலந்தாதித்து முப்பது செய்யுட்பாடுவது சிறுபான்மையெட்டுக் கலையானும் வரப்பெறும்; அன்றியும் வெண்பா வகவல் கலித்துறையாகியவிம் மூன்றையும் பப்பத்தாகவந்தாதித்துப் பாடுவதுமாம்

பதிற்றந்தாதி - பத்துவெண்பா பத்துக் கலித்துறைப் பொருட்டன்மை தோன்ற வந்தாதித்துப்பாடுவது

நூற்றந்தாதி - நூறுவெண்பாவினாலேனு நூறு கலித்துறையினாலேனு மந்தாதித்தொடையாற்கூறுவது

உலா - இளமைப்பருவமுற்ற தலைமகனைக் குலங்குடிப்பிறப்பு மங்கலம் பரம்பரையிவற்றானின்னானென்பது தோன்றத் தலைமையாய் மாதர் நெருங்கிய வீதியிடத் தவன் பவனிவரப் பேதை முதலியவேழு பருவப் பெண்களங் கண்டு தொழ வுலாவந்ததாக நேரிசைக்கலிவெண்பாவாற் கூறுவது

உலாமடல் - கணவிலொரு பெண்ணைக்கண்டு கலவியின்ப நுகர்ந்தோன் விழித்த பின்னவன் பொருட்டு மடலூர் வேனென்பதைக் கலிவெண்பாவான் முற்று வித்துப் பாடுவது

வளமடல் - அறம்பொருளின்பமாகியவம் முக்கூறுபாட்டின்

பயனை எள்ளி மங்கையர் திறந்துறுங் காமவின்பத் தினையே பயனெனக் கொண்டு, பாட்டுடைத் தலைமகனியற் பெயர்க்குத் தக்கதை யெதுகையாக நாட்டியுரைத்தல் வெதுகை படத் தனிச்சொலின்றி யின்னிசைக் கலிவெண்பாவாற் றலைமகனிரந்து குறை பெறாது மடலேறுவதா யீரடி யெதுகை வரப் பாடுவது

ஒருபாவொருபஃது - அகவலும் வெண்பாவும் கலித்துறையுமாய விவற்றிலொன்றனாலந்தாதித் தொடையாற் பத்துப் பாடுவது. இருபாவிருபஃது - பத்து வெண்பாவும் பத்தகவலுமந்தா தித்தொடையானிரு பதினைந்து வருவது.

ஆற்றுப்படை - அகவற்றபாவால் விறலி, பாணர், கூத்தர், பொருந் திந்நால்வரிவொருவர், பரிசிற்குப் போவாரைப் பரிசு பெற்று வருவாராற்றிடைக் கண்டு தலைவன் கீழ்த்தியுங்கொடையுங் கொற்றமுஞ் சொல்வது கண்படைநிலை - அரசருமரசரைப் போல்வாரு மவைக்கனெடிது வைகியவழி மருத்துவரு மமைச்சரு முதலியோ ரவர்க்குக் கண்டுயில் கோடலைக்கருதிக் கூறுவது

துயிலெடைநிலை - தன்வலியாற் பாசறைக் கண்ணொரு மனக் கவற்சியின்றித் துயின்றவரசர்க்கு நல்ல புகழைக் கொடுத்தலைக்கருதிய சூதர் துயிலெழுப்புதலாகப் பாடுவது

பெயரின்னிசை - பாட்டுடைத் தலைவன் பெயரினைச்சார இன்னிசை வெண்பாவாற்

றொண்ணூறேனும் எழுப  
தேனும் ஐம்பதேனும் பாடுவது  
ஊரின்னிசை - பாட்டுத் தலை  
வனூரரினைச்சார வின்னிசை  
வெண்பாவாற் றொண்ணூறே  
னும் எழுபதேனு மைம்பதே  
னும் பாடுவது

பெயர்நேரிசை - பாட்டுடைத்  
தலைவன் பெயரினைச்சார  
நேரிசை வெண்பாவாற்  
றொண்ணூறேனு மெழுப  
தேனு மைம்பதேனும்  
பாடுவது

ஊர்நேரிசை - பாட்டுடைத்  
தலைவனூரரினைச்சார  
நேரிசை வெண்பாவாற்  
றொண்ணூறேனு மெழுப  
தேனு மைம்பதேனும்  
பாடுவது

ஊர்வெண்பா - வெண்பாவா  
லாரைச் சிறப்பித்துப் பத்துச்  
செய்யுட் கூறுவது

விளக்குநிலை - வேலும்வேற்றலை  
யும் விலங்காதோங்கியவாறு  
போலக் கோலொடு விளக்கு  
மொன்று பட்டோங்குமா  
றோங்குவதாகக் கூறுவது.

புறநிலை - நீ வணங்குந் தெய்வ  
நின்னைப் பாதுகாப்பநின்  
வழி மிகுவதாசுவனைக் கூறுவது.

கடைநிலை - சான்றோர்  
சேணிடை வருதலாற் பிறந்த  
வருத்தந்தீர் வாயில் காக்கின்ற  
வனுக்கென் வரவினைத்  
தலைவற்கிசையெனக் கடைக்  
கணின்று கூறுவது.

கையறுநிலை - கணவனோடு  
மனைவி கழிந்துழியவர்கட்  
பட்ட வழிவுப் பொருளெல்  
லாம் பிறர்க்கறிவுறுத்தித்  
தாமிறந்து படா தொழிந்த  
வாயத்தாரும்பரில் பெறும்

விறவியருந்தனிப் படருழந்த  
செயலறு நிலையைக் கூறுவது.  
தசாங்கப்பத்து - நேரிசை  
வெண்பாவாவரசன் படைத்த  
தசாங்கத்தினைப் பத்துச்  
செய்யுளாற் கூறுவது.  
தசாங்கத்தயல் - அரசன் றசாங்  
கத்தினை யாசிரிய விருத்தம்  
பத்தினாற் பாடுவது  
அரசன் விருத்தம் - பத்துக்கலித்  
துறையுமுப்பது விருத்தமுங்  
கலித் தாழிசையுமாக மலை  
கடல் நாட்டு வருணனையுநில  
வருணனையும் வாண்மங்  
கலமுந் தோண்மங்கலமும்  
பாடி முடிப்பது. இது முடி  
புனைந்த வேந்தர்காம்.

நயனப்பத்து - கண்ணினைப்  
பத்துச் செய்யுளாற் கூறுவது  
பயோதரப்பத்து - முலையினைப்  
பத்துச் செய்யுளாற் கூறுவது  
பாதாதிசேசம் - கலிவெண்பா  
வாலடி முதன் முடியளவும்  
சருவாங்கமாகக் கூறுவது  
கேசாதிபாதம் - கலிவெண்பா  
வால் முடிமுதல் அடியளவும்  
சருவாங்கமாகக் கூறுவது  
அலங்கார பஞ்சகம் - வெண்பா,  
கலித்துறை, அகவல், ஆசிரிய  
விருத்தம், சந்த விருத்தமில்  
வகையே மாறிமாறி நூறு  
செய்யுளாக வந்தாதித்துப்  
பாடுவது

கைக்கிளை - ஒருதலைக் காமத்  
தினை யைந்து விருத்தத்தாற்  
கூறுவது. அன்றி வெண்பா  
முப்பத்திரண்டு செய்யுளாற்  
கூறுவதுமாம்.

மங்கலவள்ளை - உயர்குலத்  
துதித்த மடவரலை வெண்பா  
வொன்பதாலும் வகுப்பொன்ப  
தாலும் பாடுவது.



தூது - ஆண்பாலும் பெண்பாலும் அவரவர் காதல் பாணன் முதலிய உயர்திணையோடுங் கிள்ளை முதலிய வஹிணையோடுஞ்சொல்லித் தூதுபோய் வாவெனக் கலி வெண்பாவாற் கூறுவது.

நாற்பது - காலமுமிடமும் பொருளுமாகிய விவற்று ளொன்றனை நாற்பது வெண்பாவாற் கூறுவது.

குழமகன் - கலிவெண்பாவான் மாதர் கடங்கையிற் கண்ட விளமைத் தன்மையுடைய குழமகனைப் புகழ்ந்து கூறுவது.

தாண்டகம் - இருபத்தேழெழுத்து முதலாக வுயர்ந்தவெழுத்தடியினவாயெழுத்துங் குருவு மிலகுவுமொந்துவந்தன அளவியற்றாண்டக மெனவும், எழுத்தொவ்வாது மெழுத்தல் சொவ்வாதும்வந்தன அளவழித்தாண்டகவெனவும் படும்.

பதிகம் - ஒரு பொருளைக் குறித்துப் பத்துச் செய்யுளாற் கூறுவது.

சதகம் - அகப்பொரு ளொன்றன் மேலாதல் புறப் பொருளொன்றன் மேலாதல் கற்பித்து நூறு செய்யுட் கூறுவது.

செவியறிவுறாஉ - பொங்குதலின்றிப் புரையோர் நாப்பண்ணவிதல் கடனெனவவையடக்கியப்பொருளுற வெண்பா முதலுமாசிரியமிறு தியுமாகக் கூறுவது.

வாயறை வாழ்த்து - வேம்புங் கடுவும்போல்வனவாகிய வெஞ்சொற்கண் முன்னர்த்தாங்கக் கூடாதாயினும் பின்னர்ப் பெரிதும் பயன்றருமென மெய்ப்பொருற வெண்பா

முதலுமாசிரிய மிறுதியுமாகக் கூறுவது.

புறநிலைவாழ்த்து - வழிபடுதெய்வநிற் புறங்காப்பப் பழிதீர்செல்வமோ டொரு காலைக் கொருகாற் சிறந்து பொலிவாயென வெண்பா முதலுமாசிரிய மிறுதியுமாகப் பாடுவது.

பவனிக்காதல் - உலாக் காட்சியாலெய்திய காமமிகுதியாலவை பிறரொடு முரைத்து வருந்துவது.

குறத்திப்பாட்டு - தலைவன் பவனிவரவு, மகனிர்காமுறுதல், மோகினி வரவு, உலாப்போந்த தலைவனைக் கண்டு மயங்கல், திங்கள் தென்றன் முதலியவுவாலம்பனம், பாங்கியுற்ற தென்னென வினவல், தலைவி பாங்கியோடுற்றது கூறல், பாங்கி தலைவனைப் பழித்துக் கூறல், தலைவி தலைவனைப் புகழ்ந்து கூறல், தலைவி பாங்கியைத் தூதுவேண்டல், தலைவி பாங்கியோடு தலைவனடையாளங்கூறல், குறத்தியை மலைவள முதலிய வினவல், குறத்தி மலைவள நாட்டுவள முதலிய கூறல், தலைவன்றலவளங்களை வள முதலிய கூறல், குறிசொல்லி வந்தமை கூறல், தலைவி குறி வினவல், குறத்தி தெய்வம் பராவல், குறி தேர்ந்து நல்வரவு கூறல், தலைவி பரிசிலுதவி விடுத்தல், குறவன் வரவு, புள் வரவுகூறல், கண்ணிகுத்தல், புட்படுத்தல், குறத்தியைக் காமுற்றத் தேடல், குறவன் பாங்கனொடு குறத்தியடையாளங்கூறல், குறத்தியைக் கண்ணுறல், குறவனணி முதலிய

கண்டையுற்று வினவலுமாண்  
பாண்டு குறத்தி விடை கூறலு  
மாக்கூறல், பெரும்பான்மையு  
மி வ்வகையுறுப்புக்களா  
அகவல், வெண்பா, தரவு,  
சொச்சகம், கலித்துறை, கலி  
நெடில் விருத்தம், கலிவிருத்தம்,  
இச்செய்யுளிடைக்கிடை  
கூறிச்சிந்து முதலிய நாடகத்  
தமிழாற் பாடுவது.

**உழத்திப்பாட்டு** - கடவுள்வணக்க  
முறையே மூத்தபள்ளியினைய  
பள்ளி குடும்பன் வரவோடவன்  
பெருமை கூறல், முறையேயவர்  
வரலாறு, நாட்டுவளன், குயிற்  
கூக்கேட்டல், மழைவேண்டிக்  
கடவுட் பரவல், மழைக்குறி  
யோர்தல், ஆற்றின் வரவு,  
அதன் சிறப்புக்காண்டலி  
வற்றிற்கிடையகப் பொருட்  
டுறையுங் கூறிப் பண்ணைத்  
தலைவன் வரவு பள்ளிகளிருவர்  
முறையீடு, இளையாணையவனு  
ரப்பல், பள்ளன் வெளிப்படல்,  
பண்ணைச் செயல் வினவல்  
அவனது கூறல், ஆயரை வரு  
வித்தல், அவர்வரல், அவர்  
பெருமை கூறல், மூத்தபள்ளி  
முறையீடு, குடும்பன் கிடையி  
லிருந்தான் போல் வரல்,  
அவனைத் தொழுவின் மாட்  
டல், அவன் புலம்பல், மூத்த  
பள்ளியடிசிற்கொடுவரல்,  
அவனவளோடு கூறல், அவன  
வளை மன்னித்தல், கேட்க  
வேண்டல் அவன் மறுத்தல்,  
அவன் குளுறல், அவளவனை  
மீட்க வேண்டிப் பண்ணைத்  
தலைவனைப்பரவல், விதை  
முதலிய வளங்கூறல், உழ  
வருழல், காளை வெருளல்,  
அது பள்ளனைப் பாய்தல்,

பள்ளிகள் புலம்பல், அவ  
னெழுந்துவித்தல், அதைப்  
பண்ணைத் தலைவற்கறிவித்  
தல், நாற்று நடல், விளைந்தபிற்  
செப்பஞ் செயல், நெல்லளத்  
தல், மூத்த பள்ளி முறை  
யீடு, பள்ளிகளுளொருவர்க்  
கொருவ ரேசலென விவ்  
வுறுப்புக்களுற்ப பாட்டுடைத்  
தலைவன் பெருமை யாங்  
காங்கு தோன்றச் சிந்தும்  
விருத்தமும் விரவிவர விவற்றாற்  
பாடுவது

**ஊசல்** - ஆசிரியவிருத்தத்தானா  
தல்; கலித்தாழிசையானாதல்  
சுற்றத்தோடும் பொலிவதாக,  
ஆடிருசல், ஆடாமோவூச  
லென்றிடக் கூறுவது

**எழுசுற்றிருக்கை** - ஏழறையாக்கிக்  
குறுமக்கண் முன்னின்றும்  
புக்கும் போந்தும் விளை  
யாடும் பெற்றியால் வழ  
வாமையா லொன்றுமுதலாக  
வேழிறுதியாக முறையானே  
பாடுவது.

**கடிகைவெண்பா** - தேவரிடத்து  
மரசரிடத்து நிகமுங் காரியங்  
கடிசையளவிற றோன்றி நட்ப  
தாக முப்பத்திரண்டு நேரிசை  
வெண்பாவாற் கூறுவது

**சின்னப்பூ** - நேரிசைவெண்பா  
வாலரசனது சின்னமாகிய  
தசாங்கத்தினைச் சிறப்பித்து  
விரித்து நூறு தொண்ணூறு  
எழுபது ஐம்பது, முப்பது  
என்னுமென்படக் கூறுவது

**விருத்தவிலக்கணம்** - வில், வாள்,  
வேல், செங்கோல், யானை,  
குதிரை, நாடு, ஊர், கொடை,  
இவ்வொன்பதினையும்  
பப்பத்து விருத்தத்தாலொன்  
பது வகையுறுப் பாடுவது.

முதுகாஞ்சி - இளைமைகழித் தறிவு மிககோரிளைமை கழி யாத அறிவின் மாக்கட்குக் கூறுவதாம்

இயன்மொழிவாழ்த்து - இக்குடிப் பிறந்தோர்க்கெல்லாமிக் குணமியல்பென்றுமவற்றை நீயுமியல்பாகவுடையென்று முன்னோர்போல நீயுமியல் பாக வியென்று முயர்ந்தோ ரவனை வாழ்த்துவதாகக் கூறுவது

பெருமங்கலம் - நாடோறுந்தான் மேற்கொள்கின்ற சிறை செய் தன் முதலிய செற்றங்களைக் கைவிட்டுச் சிறை விடுதன் முதலிய சிறந்த தொழில்கள் பிறந்ததற்குக் காரணமான நாளிடத்து நிகழும் வெள்ள ணியைக் கூறுவது.

பெருங்காப்பியம் - தெய்வ வணக்கமுஞ் செய்ப்படு பொரு ளுமிவற்றிற்கியைய வாழ்த்து முன்னுளதாயறம் பொரு ளின்பம் வீடென்னு நாற் பொருளும் பயக்கும் நெறியுடைத்தாய் நிகரில்லாத் தலை வனையுடைத்தாய் மலையுங் கடலு நாடுநகரும் பருவமு மிருசுடர்த் தோற்றமுமென்றி வற்றின் வளங்கூறுதலு மணமு முடிசுவித்தலும் பொழில் விளையாட்டும் நீர் விளையாட்டும் உண்டாட்டும் மகப் பேறும் புலவியுங் கலவியு மென்றிவற்றைப் புகழ்தலும், மந்திரமுந் தூதுஞ் செலவும் போரும் வென்றியுமென்றி வற்றைத் தொடர்ந்து கூறலு மாகியவிலை முறையே தொடர் வுறச் சருக்கமில்லம்பகம் பரிச் சேதமென்னும் பகுதியை

யுடைத்தாய் வீர முதலிய சுவையுமவற்றை விளக்குங் கருத்து விளங்கக் கற்றோராலி யற்றப்படுவதாம், நாற் பய னொழிந்தேனையவுறுப்பு களுட் சில குறைந்தியலினுங் குற்றமின்று.

சிறு காப்பியம் - அறம் பொரு ளின்பம் வீடென்னு நான்கனு ளொன்றும் பலவுங் குறைந் தேனையவுறுப்புக்கண் மேற் கூறியவாறியல்வது.

பிறப்பு - 7: தேவர், மக்கள், விலங்கு, புள், ஊர்வன, நீர் வாழ்வன, தாவரம். இவற்றின் யோனிபேதமென்பத்தினான்கு நூறாயிரம், அவையாவன: தேவர் பதினான்கு நூறாயிரம், மக்களொன்பது நூறாயிரம், விலங்கு பத்து நூறாயிரம், புள் பத்து நூறாயிரம், ஊர்வன பதினொரு நூறாயிரம், நீர் வாழ்வன பத்து நூறாயிரம், தாவரமிருபது நூறாயிரம்; அன்றித் தேவர் பதினாறு நூறாயிரமெனவுந் தாவரம் பதினெட்டு நூறாயிரமெனவுங் கூறுப.

பு

புண்ணியத் தோற்றம் - 4: தவம், ஒழுக்கம், கொடை, கல்வி

புண்ணியம் - 7: நசங்கிருதி, தானம், விரதம், சிநேகம், நயபோசனம், - கமை, உற்சாகம்

புண்ணியம் - 9: எதிர்கொள்ளல், பணிதல், அசனத் திருத்துதல், தாள் கழுவல், அருச்சித்தல், தூபங்கொடுத்தல், தீபங்காட் டல், புகழ்தல், அமுதமேந்தல்.

இவை துறந்தோர்க்குச் செய்வனவாம்.

புரம் - 3: இருப்புமதில், வெள்ளிமதில், பொன்மதில். இவையே முப்புரம்

புராணம் - 18: மச்சியம், கூர்மம், வராகம், வாமனம், பிரமம், வைணவம், பாகவதம், சைவம், இலிங்கம், பௌடிகம், நாரதீயம், காரூடம், பிரமகைவர்த்தம், காந்தம், மார்க்கண்டேயம், ஆக்கினேயம், பிரமாண்டம், பதுமம்; இவற்றுள் சைவம், காந்தம், இலிங்கம், கூர்மம், வாமனம், வராகம், பௌடிகம், மச்சியம், மார்க்கண்டேயம், பிரமாண்டம் இவை பத்துஞ் சிவபுராணம்; நாரதீயம், பாகவதம், காரூடம், வைணவம் இவை நான்கும் விட்டுணு புராணம்; பிரமம், பதுமம் இவை இரண்டும் பிரமபுராணம்; பிரமகைவர்த்தம் சூரியபுராணம், ஆக்கியநேயம் அக்கினிபுராணம். அன்றியும் உப்புராணம் 18 - உசனம், கபிலம், காளிகம், சனற்குமாரம், சாம்பவம், சிவதன்மம், செளரம், துருவாசம், நந்தி, நாரசிங்கம், நாரதீயம், பராசரம், பார்க்கவம், ஆங்கிரம், மாரீசம், மானவம், வாசிட்டலிங்கம், வாரணம் இவை யவ்வவர் பெயரால் விளங்கும்.

புரி - 7: அயோத்தி, மதுரை, மாயை, காசி, காஞ்சி, அவந்திகை, துவாரகை

புலமையோர் - 4: கவி, கமகன், வாதி, வாக்கி; இவருள் ஆசு, மதூரம், சித்திரம், வித்தாரமென்னும் நான்கவிகளைப் பாடு

வோன் கவி; அரும்பொருளைச் செய்பொருணடையாகக் காட்டி விவகரிப்போன் கமகன், காரணமுமேற்கோளுமெடுத்துக்காட்டிப் பிறன் கோண் மறுத்துத் தன்மதம் நிறுத்துபவன் வாதி, அறம் பொருள் இன்பம் வீடெனு நூற்றிறங்களைக் கேட்க, வேட்க விரித்துக் கூறுவோன் வாக்கி

புலன் - 5: சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்

பூ

பூ - 4: கொடிப்பூ, கோட்டிப்பூ, நீர்ப்பூ, புதற்பூ

பூதம் - 5: நிலம், நீர், தீ, காற்று, விசுப்பு

பெ

பெண்வகை - 4: பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினி

பெரியோரியல்பு - 7: அறம், பொருள், இன்பம், அன்பு, புகழ், மதிப்பு, பொறுமை

பே

பேதம் 3: - சுகதபேதம் சசாதி பேதம், விசாதிபேதம். அவையாவன: மரத்துக் கிலையரும்பு பூ காய் கனி முதலிய சுகத பேதம், மரத்துக்கு மறு மரஞ் சசாதிபேதம், மரத்துக்குக் கல் விசாதிபேதம்

பேறு - 16: புகழ், கல்வி, வலி, வெற்றி, நன்மக்கள், பொன்,

நெல், நல்லூழ், நுகர்ச்சி, அறிவு, அழகு, பெருமை, இளைமை, துணிவு, நோயின்மை, வாழ்நாள்

பொ

- பொருள் - 2: கல்விப்பொருள், செல்வப்பொருள்  
 பொருள் - 4: அறம், பொருள், இன்பம், வீடு  
 பொழுது - 6: மாலை, யாமம், வைகறை, விடியல், நண்பகல், எற்பாடு. இவையே அத்தமனகால முதலொவ்வொன்று பப்பத்து நாழிகையாக முறையே கொள்க.  
 பொறி - 3: மணம், வாக்கு, காயம்  
 பொறி - 5: மெய், வாய், கண், மூக்கு, செவி  
 பொன்வகை - 4: ஆடகம், கிளிச்சிறை, சாதரூபம், சாம்பூந்தம்

போ

- போகபூமி - ஆதியறிவஞ்சம், நல்லறிவஞ்சம், ஏமதவஞ்சம், ஏமவஞ்சம், தேவகுருவம், உத்தரகுருவம்  
 போகம் - 8: பெண், ஆடை, அணிகலம், போசனம், தாம்பூலம், பரிமளம், பாட்டு, பூவமளி  
 போதப்பிரகாரம் - 3: உத்தேசம், இலக்கம், பரீக்கை. அவையாவன: தான்விவரிக்கும் பொருளைப் பெயர் மாத் திரங்கூறல் உத்தேசம், அப்பொருளின் சிறப்புத் தன்மை கூறல் இலக்கணம், அப்

பொருளிலிவ்விலக்கண முண்டோவின்றோவெனப் பார்த்தல் பரீக்கை

ம

- மகளிரான்மலர்மரம் - 10: மகிழ்மரஞ்சுவைக்க, எழிலைம் பாலை மரம் நட்புற, பாதிரி மரம் நிந்திக்க, முல்லைக்கொடி நகைக்க, புன்னையாட, குராவணைக்க, அசோகுதைக்க, குருக்கத்திபாட, மராபார்க்க, சண்பகம் நிழல் படத் தளிர்ந்துப்பூப்பனவாம்.  
 மங்கலச்சொல் - 22: திரு யானை, தேர், பரி, கடல், மலை, மணி, பூ, புகழ், சீர், மதி, நீர், எழுத்து, பொன், ஆரணம், உலகம், பரிதி, அமிர்தம். இவற்றின் பரியாயப் பெயரும் பிறவுமாம்.  
 மங்கலம் - 8: சாமரம், நிறைகுடம், கண்ணாடி, தோட்டி, முரசு, விளக்கு, கொடி, இணைகயல். இவையே யட்டசுபமெனவும் படும்.  
 மங்களாசரணை - 3: வாழ்த்து, வணக்கம் செய்யப்படுபொருள்  
 மணம் - 8: பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், ஆசரம், இராக்கதம், பைசாசம்; இவற்றுள் பிரமச்சாரிக்குக் கன்னியைத் தீமுன்னர் கொடுப்பது பிரமமணம், தலை மகளினத்தார் வேண்டத் தலை மகளினினத்தாருப்பட்டவனைத் தீ முன்னர்க் கொடுப்பது பிரசாபத்தியமணம், ஒன்றிரண்டு பகவுமெருதும் வாங்கிக் கொண்டு கன்னியைத் தீ

முன்னர்க் கொடுப்பதாரிட மணம், வேள்வியால் வந்த கன்னியைத் தீ முன்னர்க் கொடுப்பது தெய்வமணம், கொடுப்பாருங் கேட்பாரு மின்றியிருவருந் தனியிடத் தெதிர்ப்பட்டுத் தாமே கூடு வது காந்தருவமணம், பெண்ணுக்குப் பொன்பூட்டிச் சுற்றத் தார்க்குப் பொன்வேண்டுவன கொடுத்துக்கொள்வ தசர மணம், பெண்ணும் பெண்ணினத்தாரு முடன்படாமல் வலிதிற்கொள்வது ராக்கத மணம், துயின்றாளைச் சென்று கூடுவது பைசாசமணம்

மணி - 9: கோமேதகம், நீலம், பவளம், புட்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடுரியம், வைரம்

மண்டலம் - 3: அக்கினி, மண்டலம், ஆதித்தமண்டலம், சந்திரமண்டலம்

மண்டலம் - 7: வாயுமண்டலம், வருணமண்டலம், சந்திர மண்டலம், நட்சத்திர மண்டலம், அக்கினிமண்டலம், திரிசங்கு மண்டலம்

மரபு - தந்தைவழி, தாய்வழி  
மருத்துக்கள் 7: - கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு, கீழ், மேல், பலயோனியுமிர்

மலம் - 3: ஆணவம், மாயை, காமியம்

மலை - கைலை, இமயம், மந்தரம், விந்தம், நிடதம், ஏமகூடம், நீலகிரி, அன்றிக்கந்தமாதனங் கூட்டியெட்டெனவும் படும்.

மன்மதன்கணை - 5: வனசம், சூதம், அசோகு, முல்லை,

நீலம்; இவற்றின்பெயர் முறையே, உன்மத்தம், மதனம், சம்போகம், சந்தாபம், வசிகரணம், இவை செய்யும் வதை சுப்பிரயோகம், விப்பிரயோகம், சோகம், மோகம், மரணம். அவையாவன: சுப்பிரயோகம் சொல்லு நினைவும், விப்பிரயோகம் வெய்துயிர்த்திரங்கல், சோகம் வெதுப்புந்துய்ப்பன தெவிட்டலும், மோகம் அழுங்கலு மொழி பிதற்றலும், மரணம் அயர்ப்பும் மயக்கமும்

மா

மாதம் 12: சைத்திரம், வைசாகம், கேட்டம், ஆசாடம், சிராவணம், பாத்திரபதம், ஆசவீசம், கார்த்திகம், மார்க்கசிர், புசியம், மாகம், பாற்குணம்; இவை முறையே சித்திரை, வைசாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மாகழி, தை, மாசி, பங்குனி; இவற்றிற்கு முறையே யுரிய நட்சத்திரம்: சித்திரை, விசாகம், மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, அச்சவினி, கார்த்திகை, மிருகசீரிடம், பூசம், மகம், உத்திரம்.  
மாதர்கள் - 7: அபிராமி, மாயேச் சுவரி, கௌமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, கர்ணி; இவர்க்கு முறையே வாகனம் அன்னம், இடபம், மயில், கருடன், சியம், யானை, பேய்; முறையே யாயுதம் மறை,

பினாகம், வேல், ஆழி, கலப்பை, வச்சிரம், சூலம்

மாயை - 5: தமம், மாயை, மோகம், அவித்தை, அநிர்தம். அவையாவன: சீவசைதன்னியத்தை மறைக்கையாற்றமம், ஐகத்து ரூபமான வன்னிதாத் தோற்றத்துக்குக் காரணமாகையான் மாயை, விபரீத ஞான முண்டாக்குகையான் மோகம், உணர்வழிக்கையாலவித்தை, சத்துரூபத்துக் கன்னியமாகையாலநிர்தம்

மு

முகம் - 14: அஞ்சிதம், அதோ முகம், ஆகம்பிதம், பிரகம்பிதம், ஆலோலிதம், உலோலிதம், உத்துவாகிதம், சமம், சௌந்தரம், துதம், விதுதம், பராவிருத்தம், பரிவாகிதம், திரச்சீனம்; இவற்றுள், வருத்த மாற்றாதிரு தோண்மேற் றலை சாய்த்த லஞ்சிதமுகம், தலை குனிந்து பார்த்தலதோமுகம், சம்மதித்தற்கு மேல்கீழ் தலையாட்டலாகம்பித முகம், அதிசயத்தாற் சிறிதாய்த் தலையாட்டல் பிரகம்பிதமுகம், ஆசையான் மலர்ந்த முகமாயொருவனை யழைத்தலாலோலித முகம், சிந்தையாலொரு தோண்மேற் றலை சாய்த்தலுலோலிதமுகம், தலையண் ணாந்துபார்த்த லுத்துவாகித முகம், தியானிப்பதுபோலத் தலையசையா திருத்தலே சம முகம், பூரித்த

மகிழ்ச்சியால் மலர்ந்தமுகங் காட்டல் சௌந்தர முகம், வேண்டாததற் கிடம் வலந்தலையாட்டலே துதமுகம், உணவணி முதலிய வேண்டாமைத் தலைநடுக்கலே விதுதமுகம், வேண்டாததற்கு முகந்திருப்பலே பராவிருத்த முகம், மதத்தாலொருபுறஞ் சாய்ந்த தலையைச் சிறிதாகச் சுற்றியாட்டல் பரிவாகிதமுகம், நாணத்தாற்றலையாட்டலே திரச்சீன முகம்

முத்திவிக்கினம் - 3: அறியாமை, ஐயம், திரிபு

முத்துச்சனிப்பு - 20: மதி, மேகம், சங்கு, சிப்பி, மீன், நந்து, முதலை, உடும்பு, தாமரை, வாழை, சுழுகு, கரும்பு, செந்நெல், மூங்கில், யானைக்கொம்பு, பன்றிக்கொம்பு, பசுவின் பல், நாகம், கொக்கு, நங்கையர் சுழுத்து

மும்மை - 3: உம்மை, இம்மை, மறுமை

முனிவர் - 7: அத்திரி, ஆங்கிரசன், கௌதமன், சமதக்கினி, பரத்துவாசன், வசிட்டன், விசுவாமித்திரன்; அன்றியும் அசுத்தியன், ஆங்கிரசன், கௌதமன், காசிபன், புலத்தியன், மார்க்கண்டன், வசிட்டன் என்பர்.

முனிவர் - 31: அசுத்தியன், அத்திரி, ஆங்கிரசன், இரணியன் மாமுனி, உரோமமாமுனி, ஏரண்டமாமுனி, கலைக்கோட்டு மாமுனி, காசிபன், கௌதமன், சத்தகூன்முனி, சச்சிதானந்தன், சமதக்கினி, சனகன், சனற்குமாரன், சுகன்,

ததிமகாமுனி, துருவாசன், நாரதன், பதஞ்சலி, பரத்து வாசன், பராசரன், பற்பாமுனி, பிருகு மாமுனி, பிணாகிமாமுனி, புலத்தியன், மார்க்கண்டன், வசிட்டன், வான்மீகன், விசுவாமித்திரன், வியாக்கிரபாதன், வியாசன்

மூ

மூர்த்தம் - 8: பூமி, நீர், தேயு, வாயு, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா  
மூலம் - 10: கண்டங்கத்திரிவேர், சிறுவமுதுணைவேர், சிறுமல்லி வேர், பெருமல்லிவேர், நெருஞ்சிவேர் இவ்வைந்துஞ்சிறு பஞ்சமூலமென்ப; வில்வவேர், பெருங்குமிழ்மவேர், தழுதாழைவேர், பாதிரிவேர், வாகைவேர் இவ்வைந்தும் பெரும்பஞ்சமூலமென்ப.

மெ

மெய்ப்பரிசம் - 8: ஊன்றல், கட்டல், குத்தல், தடவல், தட்டல், தீண்டல், பற்றல், வெட்டல். இவை மெய்ப்பொறியாற் செயப்படுந் தொழில்

மே

மேகம் - 7: சம்வர்த்தம், ஆவர்த்தம், புட்கலாவர்த்தம், சங்காரித்தம், துரோணம்,

காளமுகி, நீலவருணம். இவை பொழிவன முறையே மணி, நீர், பொன், பூ, மண், கல், தீ

மொ

மொழி - 3: மெய்கூறல், புகழ்கூறல், பழிகூறல்

யா

யாகம் - 5: பிரமம், தெய்வம், பூதம், பிதிர், மானுடம். இவற்றுள் வேதமோதல் பிரமயாகம், ஓமம் வளர்த்தலே தெய்வயாகம், பலியீதல் பூதயாகம், தர்ப்பணமுடித்தல் பிதிர்யாகம், இரப்போர்க்குணவு முதலிய வீதலே மானிடயாகம்  
யாகம் - 21: அக்கினிட்டோமம், அத்தியக்கினிட்டோமம், உத்தியம், சோடசி, வாசபேயம், அதிராத்திரம், அப்தோரி யாமம், அக்கினியாதேயம், அக்கினிகோத்திரம், தரிசு பூரணமாசம், சாதூர்மாசியம், நிருபசுபந்தம், ஆக்கிரயணம், செளந்திராமணி, அட்டகை, பார்வணம், சிராத்தம், சிராவணி, ஆக்கிரகாயணி, சைத்திரி, ஆகவயுசி  
யாக்கைக்குறுகுற்றம் - 18: பசி, நீர், வேட்டல், பயம், வெகுளி, உவகை, வேண்டல், நினைப்பு, உறக்கம், நரை, நோய், மரணம், பிறப்பு, மதம், இன்பம், அதிசயம், வியர்த்தல், கேதம், கையறவு  
யாழ்வகை - 4: பேரியாழ், சகோடயாழ், மகரயாழ், செங்கோட்டியாழ்



யு

யுகம் - 4: கிரேதாயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம்

யோ

யோகம் - 27: விட்கம்பம், பிரீதி, ஆயுட்மான், சௌபாக்கியம், சோபனம், அதிகண்டம், சுகர்மம், திருதி, சூலம், கண்டம், விருத்தி, துருவம், வியாகாதம், அரிடணம், வச்சிரம், சித்தி, விதிபாதம், வரியான், பரீகம், சிவம், சித்தம், சாத்தியம், சுபம், சுப்பிரம், பிரமம், ஐந்திரம், வைதிருதி; இவை முறையே கம்பம், பிரியம், வாழ்நாள், புண்ணியம், நலம், மாகண்டம், அறம், துணை, சூலம், கண்டம், ஆக்கம், நிலை, அரவு, எக்களிப்பு, வேல், வல்லமை, கொலை, காயம், தாழ்வு, காட்சி, திறம், புகழ், காவல், தெளிவு, பிரம்மா, இந்திரன், பேய்; இவற்றுள், கம்பம், கண்டம், அதிகண்டம், சூலம், வியாகாதம், வச்சிரம், விதிபாதம், பரீகம், வைதிருதி, யெனவொன்பதன்றி மற்றவை நல்லன; இவற்றுள்ளுங் கம்பத்தின் மூன்றும், சூலத்திலைந்தும், கண்டத்திலு மதி கண்டத்திலுமாறும், வியாகாலத்தி லொன்பதுங்கழித்து நின்ற நாயிகையுமாம்.

வ

வசக்கள் - 8: அனலன், அணிலன், ஆபச்சைவன், சோமன், தரன்,

துருவன், பிரத்தியூசன், பிரபாசன்

வணிகர் குணம் - 8: தனிமை யாற்றல், முனிவிலனாதல், இடனறிந்தொழுகல், பொழுதோடு புணர்தல், உறுவது தெரிதல், இறுவதஞ்சாமை, ஈட்டல், பகுத்தல்.

வண்ணம் - 5: வெண்மை, கருமை, செம்மை, பொண்மை, பசுமை

வருடம் - 60: பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதாத, பிரசோற்பத்தி, ஆங்கீரசு, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈச்சுர, வெகு தானிய, பிரமாதி, விக்கிரம, விசு, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்தீப, விய, இவ் விருபது முத்தமவருடம், சருவ சித்து, சருவதாரி, விரோதி விகிர்தி, கர, நந்தன, விசய, சய, மன்மத, துன்முகி, ஏவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விசுவா வசு, பராபவ இவ்விருபதும் மத்திம வருடம்; பிலவங்க, கீலக, சௌமிய, சாதாரண, விரோதிகிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, இராட்சத, நள, பிங்கள, காலயுத்தி, சித்தார்த்தி, இரௌத்திரி, துன்மதி, துந்துமி, உருத்திரோற்காரி, இரத்தாட்சி, குரோதன, அட்சய, இவ் விருபதுமதம வருடம்.

வருணம் - 4: பிரம், சுஷத்திரிய, வைசிய, சூத்திர; இவற்றைச் சாதியென்றுங் கூறுப

வள்ளல் - 21: வரையாது

கொடுப்போன் வள்ளலென்ப; இவர் முதலிடை கடையென மூவகைப்படுவர்; அவருள் முதலெழுவள்ளல் குமுணன்,

சகரன், சகாரன், செம்பியன், துந்துமாரி, நளன், நிருதி; இடையெழுவள்ளல் அக் குரன், அந்திமான், அரிச்சந் திரன், கன்னன், சந்திமான், சிகுபாலன், தந்தவக்கிரன்; கடையெழுவள்ளல், எழிலி, ஓரி, காரி, நள்ளி, பாரி, பேகன், மலையன்.

வா

வாசம் - 5: இலவங்கம், ஏலம், கருப்பூரம், சாதிக்காய், தக் கோலம்

வாயில் - 6: கண், காது, மூக்கு, வாய், குதம், குய்யம்

வாயு - 10: பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன், நாகன், கூர்மன், கிருதரன், தேவதத்தன், தனஞ்சயன் இவையுடலினிற்பன; அவையாவன; இதயத்தியங்குவது பிராணன், உச்சாக்கத்தலத்திடை நிற்பதபானன், கந்தரசக்குழியிற் சந்திடை நிற்பது சமானன், நாபியினிற்பதுதானன், சரீர முழுதும் வியாபித்திருப்பது வியானன், நீட்டலு முடக்கலுங் கிளக்கலும் நாகன், உரோமம் புளகித்திமைப்பது கூர்மன், முகத்திடை நின்று தும்மலுஞ்சினமும் வெம்மையும் விளைப்பது கிருதரன், ஓட்டமு மிளைப்பும் வியர்த்தலும் விளைப்பது தேவதத்தன், உயிர் போகிலும் போசாதுடலினை வீக்கி வலை கிழித்தகல்வது தனஞ்சயன்

வாரம் - 7: ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி

வானோர் கணம் - 9: அக்கணத்தோராவார், பத்திச்சுவாலகர், ஞானாதிக்கர், பத்திராசனர் நாதகிருத்தியர், சத்துவகர், பலவத்தர், பிராதமிகர், அதி தூதர் தூதர், இவையே நவ விலாச சபையாம். அவையாவன: பத்திச்சுவாலகர் கடவுளைக்குறித்த பத்தியினாலே சுவாலிக்கிறவர், ஞானாதிக்கர் கடவுளைக்குறித்த ஞானத்திலாதிக்கம் பெற்றவர், பத்திராசனர் கடவுளெழுந்தருளியிருக்குந் தேவ சிங்காதனத்தைப் புகழ்ந்திருப்பவர், இவர் முதலாம் அர்ச்சியப்பிரபுத்துவ முடையோராம்; நாதகிருத்தியர் நாதனுடைய கிருத்தியத்தையவனருளாற் புரிபவர். சத்துவகர் கடவுளருளாற் பற்பல வற்புதங்களைச் செய்யுஞ் சத்துவம் பெற்றவர், சத்திகரென்றுமாம்; பலவத்தர் கடவுட்டிருவுளப்படியெய்துங்கருமங்கு வருமிடையுற்றையவனருளாற்றடுக்கும் பலாத்காரம் பெற்றவர். இவரிரண்டாமர்ச்சியப் பிரபுத்துவ முடையோராம்; பிராதமிகர் கடவுட்டிருவுளப்படியே இராச்சிய சம்பந்தமான சாதாரண நன்மைகளை நடத்துந் தலைமை பெற்றவர், அதி தூதர் அதிகப் பிரதான விசேடங்களை யுலகத்தி லறிவிக்கத்தானாதிபதியாக வருபவர்கள், தூதர் மனிதர், பிறந்தகண முதலாகத் தனித்தனியே

யவரவரைப் பாதுகாத்து நன்  
னெறியினடத்தி மற்றும் பிர  
தான விசேடங்கட் கணுப்பப்  
படுவர், இவர் மூன்றாம்  
அர்ச்சியப் பிரபுத்துவமுடை  
யோர்; அர்ச்சியப் பிரபுத்துவத்  
திற்கு அதீச்சுரபதவி யென்  
பாருமுளர்.

வானோர்வரம் - 4: இலகு,  
குக்குமம், அட்சயம், பிரகாரம்  
இவை கனமின்மை, கண்டிப்  
பின்மை, கேடின்மை, விளக்கம்

### வி

விகாரம் - 6: காமம், குரோதம்,  
உலோபம், மோகம், மதம்,  
மாற்சரியம்; அன்றி  
இடும்பை, அசுயையோடு  
எட்டெனவுமாம்.

வித்தியாதத்துவம் - 7: காலம்,  
நியதி, கலை, வித்தை, இராகம்,  
புருடன், மாயை

வித்தைகள் - 14: வேதம் - 4,  
வேதாங்கம் - 6, மீமாஞ்சை,  
தருக்கம், புராணம், தரும  
நூலாகிய வுபாங்கம் - 4

விரை - 5: கோட்டம், துருக்கம்,  
தகரம், அகில், சந்தனம்

வினா - 5: அறியான் வினாவல்,  
அறிவொப்புக் காண்டல், ஐய  
மறுத்தல், அவனறிவுதான்  
கோடல், மெய்யவதற்குக்  
காட்டல்

வினை - 2: நல்வினை, தீவினை

### வீ

வீடுபெறு - 1: முத்திப்பேறு

### வெ

வெற்றி - 8: பகைநிரை கவர்தல்,  
பகைவர் கவர்ந்த தன்னிரை  
மீட்டல், பகை மேற்செல்லல்,  
வரும்பகை முன்னெதிருன்றல்,  
தன்னரண் காத்தல், பகை  
யரண் வளைத்தல், பொருத்தல்,  
போர் வெல்லல்; இவற்றிற்கு  
முறையே வெற்றி மாலை  
யாவன; வெட்சி, கரந்தை,  
வஞ்சி, காஞ்சி, நொச்சி,  
உழிஞை, தும்பை, வாகை

### வே

வேதம் - 4: இருக்கு, தைத்திரியம்  
சாமம், அதர்வணம், அன்றியு  
முபவேதம் 4, ஆயுள்வேதம்,  
அருத்தவேதம், தணூர்வேதம்,  
காந்தருவவேதம்

வேதாங்கம், 6: மந்திரம், வியா  
கரணம், நிகண்டு, சந்தோபி  
சிதம், நிருதம், சோதிடம்

வேளாண்மைமாந்தரியல்பு - 10:  
ஆணைவழி நிற்பல், அழிந்  
தோரை நிறுத்தல், கைக்கட  
னாற்றல், கசிவகத்துண்மை,  
ஒக்கல்போற்றல், ஓவாமுயற்சி,  
மன்னிறைதருதல், ஒற்றுமை  
கோடல், விருந்துபுறந்தருதல்,  
திருந்தியவொழுக்கம்

### வை

வைசியர் - 3: தனவைசியர்,  
பூவைசியர், கோவைசியர்;  
இவரே வணிகர், உழவர்,  
இடையர்; இவர்க்கு முறையே  
தொழில் பொருளீட்டல்,  
பயிர்செய்தல், ஆண்காத்தல்.

வைணவாகமம் 2: பாஞ்ச  
ராத்திரம், வைகாநசம்  
இலக்கத்தொகைமுறை -

- 1 - ஒருமை, வீடுபேறு
- 2 - அச்சுவினிதேவர், அறம், ஆயுதவகை, ஆன்மா, இதி காசம், இருமை, எச்சம், கந்தம், கூத்துவகை, சுடர், தோற்றம், பொருள், மரபு, வினை, வைணவாகமம்.
- 3 - அரசர், இசை, இடம், ஈச்சுரன் பிரபுத்துவ சாமர்த்தியகுணம், உலகம், கடுகம், காதலர், காலம், குணம், குற்றம், சத்தி, சாத்திரம், சீவதேகம் சீவாவத்தை, சுடர், சூரியசந்திரர் முதலிய வீதி, தமிழ், தானம், தீ தொழில், நூல், பகை, பக்குவர், பரிச்சேதம், பலை, பாவ புண்ணிய வழக்கம், பாவினம், பிணி, புரம், பேதம், பொறி, போதப்பிரகாரம், மங்களா சரணை, மண்டலம், மலம், முத்திவிக்கினம், மும்மை, மொழி, வைசியர்.
- 4 - அங்கம், அரண், அளவு, அனுபந்தம், ஆச்சிரமம், இராகத் தகுதி, இழிச்சொல், உண்டி, உபாயம், உரை, ஊறுபாடு, கணக்குவகை, கதி, கரணம், கவி, குணம், கேள்வி, சதுரங்கம், சாதி, சாந்துவகை, சிவ பூசை சொல், தோற்றம், நிலம், நிலை, நூற்பயன், படை வகுப்பு, பண், பதவி, பருவம், பா, புண்ணியத்தோற்றம், புலமையோர், பூ, பெண் வகை, பொருள்; பொண்வகை, யாழ் வகை, யுகம், வருணம், வானோர்வரம், வேதம்.
- 5 - அகிற்கூட்டு, அக்கினி, அங்கம், அரசர்க்குக்குழு, அரசர்க்

குறுதிச்சுற்றம், அவத்தை, அன்னுவய விலக்கணம், இலக்கணம், இலிங்கம், ஈச்சுரன் முகம், உரையிலக்கணம், உலோகம், எழுத்துத்தானம், ஐம்புல நுகர்ச்சியினிறப்பன, கருமேந்திரியம், கன்னிகை, குரவர், குற்றம், கேள்வி, கைத் தொழில், கோசம், கௌடம், கௌவியம், சத்தம், சத்தி, சயனம், சிவதத்துவம், சூதகம், ஞானேந்திரியம், தந்தையர், தரு, தாயர், தாளம், திணை, திரவிடம், திரவியம், திருமலாயுதம், தூரக்கதி, தேவர், பஞ்சமூலம், பட்சி, பாதகம், பால், பால், புலன், பூதம், பொறி, மன்மதன்கணை, மாயை, யாகம், வண்ணம், வாசம், விரை, வினா.

- 6 - அரசியல், அரசியல், ஆதாரம் ஈச்சுரன் முக்கியகுணம், உட்பகை, உவப்பு, கருமபூமிக் சூரிமை, கருவுளமைப்பு, காலம் சக்கரவர்த்திகள், சமயம், சாத்திரம், சுப்பிரமணியர் பிரதானத்தலம், கவை, தானை, தொழில், தொழில், நாட்டமைதி, பருவ காலம், பொழுது, போக பூமி, விகாரம், வேதாங்கம்.
- 7 - இசை, உலோகம், கடல், கடைப்படுதானம், சிரஞ்சீவியர், சுரம், தாது, தாளம், தீவு, நிதி, நரகம், நரகவட்டம், நரம்பு, நாட்டுக்குற்றம், பருவம், பாதகம், பாலை, பிறப்பு, புண்ணியம், புரி, பெரியோரியல்பு, மண்டலம், மருத்துக்கள், மலை, மாதர்கள், முனிவர், மேகம், வாரம், வித்தியாதத்துவம்.
- 8 - அங்கயோகம், அரசர்க்குத்துணைவர், அளவை, அறத்

- துறுப்பு, ஈச்சுரன் குணம், ஊறு, எச்சம், ஐச்சுவரியம், கணம், கணிதம், குற்றம், சித்தி, சுபம், தயாவிருத்தி, திக்கு, திக்குபாலகர், திக்குயானைகள், நாகம், நாட்டுக் குற்றம், போகம், மங்கலம், மணம், மூர்த்தம், மெய்ப்பரிசம், வசுக்கள், வணிகர் குணம், வெற்றி.
- 9 - இரதம், கண்டம், கிரகம், சித்தர், தாரணை, தாளம், புண்ணியம், மணி, வாயில், வானோர்கணம்.
- 10 - அங்கம், சிற்பத்தொழிற் குறுப்பு, சேனைத்தொகை, தசாங்கம் தாளப்பிரமாணம், திக்கு, திருமாலவதாரம் தீக் குணம் துவர், நற்குணம், நாடி, மகளிரான்மலர் மரம், மூலம், வாயு, வேளாண்மை மாந்தரியல்பு
- 11 - உருத்திரர், கரணம், நதி
- 12 - இராசி, உயிர்வேதனை, சூரியர், மாதம்
- 13 - தமிழ்நாடு
- 14 - உலகம், தயாவிருத்தி, முகம், வித்தைகள்
- 15 - திதி, திருமாலவதாரம்
- 16 - உபசாரம், சைவம், பேறு
- 18 - கணம், தருமநூல், பாடை, புராணம், யாக்கைக்குறுகுற்றம்
- 20 - முத்துச்சனிப்பு
- 21 - அரசச்சின்னம், யாகம், வள்ளல்
- 22 - மங்கலச்சொல்
- 27 - நட்சத்திரம் யோகம்
- 28 - சிவாகமம்
- 31 - முனிவர்
- 32 - அறம், இராகம், உபநிடதம், சிற்பநூல்
- 33 - தேவர் வகை
- 35 - அலங்காரம்
- 56 - தேயம்
- 60 - வருடம்
- 64 - கலைஞானம்
- 96 - தத்துவம், பிரபந்தம்

மூன்றாவது  
தொகையகராதி  
முற்றிற்று

நான்காவது  
தொடையகராதி

பார்முத லுலகெலாம் பணிந்தேத்தம்  
பரமனைப் புகழ்ந்தடி தொடையாகச்  
சார்முத லெழுத்தொழித் தொருங்கொன்றித்  
தகும்ருந் தொடைத்தலை யாகெதுகை  
நேர்முத லாகுறில் பற்றியயின்  
னெடிற்றொடர் தொடைப்பதந் தொடுத்திணக்குச்  
சீர்முத லொன்றொழி சிறப்பெதுகை  
செப்புதுந் தொடையக ராதியென்றே.

குறிற்கீழெதுகை

உ

உ - ஒரெழுத்து சுட்டு (உ-ம்:  
உக்கொற்றன், உவன்)  
கு - நான்கனுருபு (உ-ம்.  
அறத்திற்குப்பொருள்), பூமி  
து - ஒரெழுத்து  
துவ்வென்னேவல்

க

அகடம் - பொல்லாங்கு  
சகடம் - உரோகணி,  
உளர்க்குருவி, பண்டி, வட்டில்

முகடு

விகடம் - வேறுபாடு  
அகடு - உள், நடு, பொல்லாங்கு,  
வயிறு  
சகடு - உரோகணி, சந்தேகம்,  
பண்டி  
தகடு - அடர்பு, இலை,  
ஐமைவடிவு  
பகடு - ஆண்யானை, இடபம்,  
எருமைக்கடா, ஓடம், தெப்பம்,  
பெருமை, பொதியெருது  
முகடு - சுவர்ப்புறத்து நீண்டவுத்  
திரம், மலையுச்சி

அகண்டம் - எல்லாம்  
 சிகண்டம் - மயிற்றோகை  
 அகண்டி - ஓர் வாச்சியம்  
 சிகண்டி - ஆமணக்கு, ஓர்பண்,  
 பேடு, மயில்  
 சகண்டை - முரசுவாச்சியம்  
 பகண்டை - சிவல்  
 இகத்தல் - கடத்தல், போதல்  
 உகத்தல் - உயர்தல்  
 முதத்தல் - மொள்ளல்  
 அகம் - இடம், உள், ஏழனுருபு  
 (உ-ம்: பல்லாரகத்து), பள்ளம்,  
 பாவம், பூமி, மரப்பொது,  
 மனம், மனை  
 இகம் - இப்பிறப்பு  
 உகம் - நாள், பாம்பு, பூமி, முடிவு  
 ககம் - அம்பு, பறவை  
 குகம் - மலைக்குகை  
 சகம் - ஓர் தேசம், சட்டை, பூமி,  
 மார்கழி மாதம்  
 சுகம் - இன்பம், கிளி, தருமம்,  
 நன்மை, முலைக்கண்  
 தகம் - உட்டணம், எரித்தல்  
 நகம் - உகிர், பூமி, மரம், மலை  
 நிகம் - ஒளி  
 நுகம் - நுகத்தடி  
 பகம் - அவாவினமை, ஈச்சுரத்  
 தன்மை, சீர்த்தி, செல்வம்,  
 ஞானம், விரியமாகியவறு  
 குணம், கொக்கு, பெண்குறி  
 பிகம் - குயில்  
 மகம் - ஓர்நாள், யாகம்  
 முகம் - இடம், கழிமுகம், முகம்  
 யுகம் - இருபொருள், ஓர் காலத்  
 தளவு, நுகத்தடி, பூமி  
 அகரம் - பார்ப்பனச்சேரி, மருத  
 நிலத்தூர், முதலெழுத்து  
 இகரம் - ஓரெழுத்து, சந்தம்  
 ஓசுரம் - ஓரெழுத்து, மயில்

சிகரம் - உயர்ச்சி, ஓரெழுத்து,  
 தலை, திரை, மலை, மலையுச்சி,  
 வட்டில், வீடு  
 தகரம் - ஈயம், ஓரெழுத்து, தகரம்,  
 மயிர்ச்சாந்து, வாசனைப்  
 பண்டம்  
 திகரம் - இளைப்பு, ஓரெழுத்து  
 நகரம் - ஓரெழுத்து, மருத  
 நிலத்தூர், மருதப்பதி  
 நிகரம் - ஓரெழுத்து, கூட்டம்  
 பகரம் - அலங்காரம், ஓரெழுத்து,  
 சிறப்பு  
 மகரம் - ஓர் நிதானம், ஓரிராசி,  
 ஓரெழுத்து, சுறாமீன், பூந்தாது,  
 முதலை  
 தகர் - சுறா, செம்மறியாட்டுக்  
 கடா, தகரென்னேவல், துரு  
 வாட்டேறு, பராகம், பூமி,  
 மேடவி ராசி, யானையினாண்  
 நகர் - நகரென்னேவல், மருத  
 நிலத்தூர், வீடு  
 நிகர் - உவமை, ஒளி, நிகரென்  
 னேவல்  
 புகர் - கபிலநிறம், குற்றம், சுக்கிரன்,  
 நிறம்  
 தகர்தல் - சிதைத்தல்  
 நுகர்தல் - அனுபவித்தல், புசித்  
 தல், விழுங்கல்  
 பகர்தல் - சொல்லல், விற்றல்  
 அகலம் - மார்பு, விரிபு  
 சகலம் - எல்லாம்  
 நிகலம் - தோண்மேல்  
 விகலம் - குறைபாடு  
 அகலல் - பிரிதல், வியங்கோண்  
 முற்று  
 இகலல் - பொருதல், வியங்கோண்  
 முற்று  
 புகலல் - சொல்லல், வியங்கோண்  
 முற்று  
 அகல் - அல்குல், தகழி,  
 நீங்கென்னுமேவல்

இகல் - பகை, பொருதென்னேவல்,  
போர், வலி  
சகல் - கொசுகு  
சிகல் - குறைதல், கெடுதல்  
தொகல் - கூடல், வியங்கோண்  
முற்று  
பகல் - ஒளி, சூரியன், நடு, நாள்,  
நுகத்திலாணி, பகுத்தல், பிரிதல்,  
பிளத்தல், மத்தியானம்  
புகழ் - உடல், சூதிர், சொல்,  
தஞ்சம், புகலென்னேவல்,  
வியங்கோண்முற்று, வெற்றி  
மிகல் - மிகுதி, வியங்கோண்முற்று  
அகழ் - அகழி, அகழென்னேவல்  
திகழ் - ஒளி, திகழென்னேவல்  
புகழ் - கீர்த்தி, புகழென்னேவல்  
இகழ்ச்சி - ஈனம், நிந்தை, மறதி  
திகழ்ச்சி - விளக்கம்  
நிகழ்ச்சி - நிகழ்தல்  
புகழ்ச்சி - துதி  
அகழ்தல் - தோண்டல்  
இகழ்தல் - நிந்தித்தல்  
திகழ்தல் - விளங்கல்  
நிகழ்தல் - ஒளிசெய்தல், நடத்தல்  
புகழ்தல் - துதித்தல்  
அகனம் - தாழி, மிடா  
நிகனம் - கால்விலங்கு, சங்கிலி,  
யாணைச்சங்கிலி  
யுகனம் - இரண்டு  
அகனம் - கனமில்லாதது  
ககனம் - ஆகாயம், காடு, படை  
தகனம் - கூடல்  
அகாதம் - நிந்துபுனல், வஞ்சகம்  
நிகாதம் - வஞ்சனை  
விகாதம் - விரோதம்  
அகாரி - கடவுள்  
முகாரி - ஓரிராகம்  
விகாரி - ஓராண்டு  
அகி - இரும்பு, பாம்பு  
ககி - ககியென்னேவல், தோழி  
சிகி - கேது, கீ, மயில்  
மகி - பூமி

உகிர் - நகம்  
சுகிர் - உட்டுளை, சுகிரென்னேவல்  
துகிர் - பவளம்  
பகிர் - பகிரென்னேவல், பகுப்பு  
வகிர் - வகிரென்னேவல், வழி,  
வார்  
அகில் - ஓர்மரம்  
செகில் - தோண்மேல்  
துகில் - சீலை, விருதுக்கொடி  
முகில் - மேகம்  
சகுடம் - சேம்பு  
மகுடம் - முடி, முடியுறுப்பு  
முகுடம் - முடி  
தகுதி - அறிவு, உரிமை, ஒழுக்கம்,  
குணம், பொறுமை, வினை  
முற்று  
தொகுதி - கூட்டம், திரட்சி,  
வினைமுற்று  
பகுதி - இயல்பு, குடியிறை,  
பகுத்தல், பகுபத்தோருறுப்பு  
படை  
புகுதி - நுழைவாயில், வினைமுற்று  
மிகுதி - அநேகம், திரட்சி, பூரிப்பு  
பொலிவு, வினைமுற்று  
விகுதி - பகுபதவுறுப்பினு  
ளொன்று, வேறுபடுத்தல்  
இகுத்தல் - அழைத்தல், இரித்தல்,  
ஈதல், எறிதல், குழைத்தல்,  
கொல்லல், தாழ்த்தல், துடைத்  
தல், மறித்தல், வருந்துவித்தல்,  
வீழ்த்தல்  
உகுத்தல் - சிந்தல், சொரிதல்  
செகுத்தல் - அழித்தல்  
தொகுத்தல் - கூட்டல்  
பகுத்தல் - ஈதல், தறித்தல்,  
பங்கிடல், வெட்டல்  
புகுத்தல் - புகவிடல்  
மிகுத்தல் - மிகச்செயல்  
வகுத்தல் - வகைப்படுத்தல்  
தகுளம் - மகளிர் விளையாட்டு  
தெகுளம் - நிறைதல், பெருகுதல்  
வகுளம் - மகிழ்மரம்



குகை - மலைமுழை, முனிவர்  
 வாசம்  
 சிகை - கிடுமி  
 தகை - அழகு, அன்பு, கவசம்,  
 குணம், தகையென்னேவல்,  
 தளர்வு, பெருமை, முகடு,  
 வினைமுற்று  
 திகை - திகையென்னேவல், திசை,  
 தேமல்  
 தொகை - கூட்டம், வினைமுற்று  
 நகை - ஆபரணம், இகழ்ச்சி,  
 இன்பம், எயிறு, ஒளி, களிப்பு,  
 சிரிப்பு, நகையென்னேவல்,  
 பல், பூவரும்பு, மலர்ச்சி, வினை  
 முற்று  
 பகை - பகை, பகையென்னேவல்,  
 வினைமுற்று  
 புகை - தூமம், தென்கீழ்த்திசைப்  
 பாலன்சூறி, புகையென்னேவல்,  
 யோசனைதூரம், வினைமுற்று  
 மிகை - கேடு, துன்பம், மிகுதி,  
 வினைமுற்று  
 முகை - கூட்டம், மலரும் பருவத்  
 தரும்பு, மிடா, முகையென்  
 னேவல்  
 வகை - வகுப்பு  
 அகைத்தல் - அடித்தல், அறுத்தல்,  
 எழுச்சி, ஒடித்தல், செலுத்தல்,  
 முறித்தல், வருந்துதல்  
 இகைத்தல் - கொடுத்தல், நடத்தல்  
 உகைத்தல் - எழுதல், செலுத்தல்  
 தகைத்தல் - ஆணையிடல்,  
 இளைத்தல், தடுத்தல்  
 திகைத்தல் - மயங்கல்  
 துகைத்தல் - வருந்துதல்  
 நகைத்தல் - சிரித்தல், நிந்தித்தல்  
 பகைத்தல் - முரணல்  
 புகைத்தல் - சினக்குறிப்பு, புகையச்  
 செய்தல்  
 முகைத்தல் - அரும்புதல்  
 தக்கணம் - தெற்கு, வலப்பக்கம்  
 பக்கணம் - ஊர், வேடர்வீதி

அக்கம் - கண், கயிறு  
 உக்கம் - ஆலவட்டம், ஏறு கோழி,  
 தீ, பசு, மருங்கு  
 ஒக்கம் - உயர்ச்சி, எழுதல்  
 சிக்கம் - உறி, குடுமி, சிறைச்சாலை,  
 சீப்பு, மெலிவு, வண்டு  
 சொக்கம் - தூய்மை  
 துக்கம் - குற்றம், துன்பம், நரகம்  
 பக்கம் - அருகு, இடம், இறகு  
 சந்திரனாள், நட்பு  
 பொக்கம் - பொய், பொலிவு,  
 மிகுதி  
 அக்கரம் - எழுத்து, ஓர் நோய்  
 சக்கரம் - கடல், சக்கரவாகப்புகள்,  
 தேருருளை, பிறப்பு, பூமி,  
 பெருமை, மலைமல்லிகை,  
 வட்டம்  
 எக்கர் - சொரிதல், மறைத்த  
 சொல்  
 சிக்கர் - கள்  
 செக்கர் - சிவப்பு  
 பக்கர் - சுற்றத்தார்  
 உக்கல் - பக்கம்  
 எக்கல் - ஏறுதல், பொருதல், வியங்  
 கோண்முற்று  
 ஒக்கல் - இடைப்பக்கம், உறவு,  
 ஒத்தல், குடி, மூட்டுதல், வியங்  
 கோண்முற்று  
 கக்கல் - சத்திபண்ணல், வியங்  
 கோண்முற்று  
 சிக்கல் - இளைத்தல், கிடைத்தல்,  
 வியங்கோண்முற்று  
 சொக்கல் - மயங்கல், வியங்கோண்  
 முற்று  
 நக்கல் - நகைத்தல், நக்குதல்,  
 வியங்கோண்முற்று  
 புக்கல் - புகுதல்  
 முக்கல் - பேசலாலெழுமொலி,  
 வியங்கோண்முற்று  
 விக்கல் - விக்குதல், வியங்கோண்  
 முற்று

அக்கன் - நாய்  
 குக்கன் - நாய்  
 தக்கன் - அட்டநாகத்தொன்று,  
 நவப்பிரமாவிலொருவன்  
 நக்கன் - அருகன், சிவன்,  
 நிருவாணி  
 அக்காரம் - சருக்கரை  
 உக்காரம் - சத்திபண்ணல்  
 திக்காரம் - தள்ளல்  
 அக்கி - கண்  
 குக்கி - வயிறு  
 பக்கி - பக்கியென்னேவல், பறவை  
 புக்கி - பிராயமரம், வினையெச்சம்  
 உக்கிரம் - கொடுமை, தலைக்  
 காவல்  
 சுக்கிரம் - ஆனிமாதம்  
 தக்கிரம் - மோர்  
 வக்கிரம் - கொடுமை, பொய்,  
 பொறாமை, மீளமடங்குதல்,  
 வட்டம், வளைவு  
 அக்கு - எருதுத்திமில், சங்குமணி  
 இக்கு - கரும்பு, கள்  
 கொக்கு - ஓர்புள், குதிரை,  
 செந்நாய், மாமரம், மூலநாள்  
 சக்கு - கண்  
 சுக்கு - சுண்டி  
 செக்கு - சதயநாள், செக்கு  
 சொக்கு - அழகு, சொக்கென்  
 னேவல், சோர்வு, பொன்  
 திக்கு - திசை  
 தொக்கு - உடல், தோல், வினை  
 யெச்சம்  
 பொக்கு - குற்றம்  
 அக்கை - முன்பிறந்தாள்  
 சக்கை - கோது  
 சுக்கை - மாலை, வான்மீன்  
 தக்கை - காதிடுத்தக்கை, தெப்பம்,  
 பம்பைவாச்சியம், பலவகைப்  
 பறை, வினைமுற்று  
 அஃகல் - குறைதல், வியங்கோண்  
 முற்று

எஃகல் - ஏறுதல், வியங்கோண்  
 முற்று  
 வெஃகல் - ஆசைப்பெருக்கம்,  
 வியங்கோண்முற்று

ங்

அங்கணம் - சலதாரை, சேறு,  
 முற்றம்  
 கங்கணம் - கடகம், வளை  
 கொங்கணம் - ஓர் தேசம்,  
 பதினெண்பாடையிலொன்று  
 தெங்கணம் - ஓர் தேயம்  
 வங்கணம் - சிநேகம்  
 அங்கதம் - தோளணி, பழிச்  
 சொல், பாம்பு, யானையுணவு  
 சங்கதம் - நட்பு, பொருத்தல்  
 அங்கம் - அடையாளம்,  
 அவயவம், உடல், எலும்பு,  
 ஓர் தேசம், ஓர் பாடை,  
 கூட்டில், பாவனை, வேதாங்கம்  
 கங்கம் - சீப்பு, தீப்பொறி, பருந்து  
 சங்கம் - ஓர்நிதி, கணைக்கால்,  
 கூடுதல், கூட்டம், சங்கு, சவை,  
 நூறாயிரங்கோடி, நெற்றி,  
 படையிலோர்தொகை, புலவர்  
 சிங்கம் - ஓரிராசி, சிங்கம்  
 சுங்கம் - ஆயம்  
 தங்கம் - பொன்  
 துங்கம் - உயர்ச்சி, பரிசுத்தம்,  
 பெருமை  
 பங்கம் - அலை, குழைசேறு,  
 குளம், துண்டு, தோல்வி,  
 பாவம், புழுதி, வேறுபாடு  
 பிங்கம் - பொன்மை கலந்த  
 சிவப்பு  
 புங்கம் - அம்பு, அம்புக்குதை,  
 உயர்ச்சி, சிலை  
 வங்கம் - ஈயம், ஓர் தேசம், கத்தரிச்  
 செடி, பதினெண்பாடையி  
 லொன்று, மரக்கலம், வெள்ளி

கிங்கரர் - ஏவல்செய்வோர்,  
 ஓர்சாதி  
 சங்கரர் - போர்செய்வோர்  
 அங்கர் - அங்கதேசத்தார்  
 பொங்கர் - இலவமரம், மரக்  
 கொம்பு, மலை  
 வங்கர் - சண்டாளர்  
 பிங்கலம் - பிங்கலந்தை, பொன்,  
 பொன்மை, நிறம், வடக்கு  
 மங்கலம் - தருமம், பொலிவு,  
 விவாகம்  
 சிங்கல் - இளைத்தல், குறைதல்,  
 வியங்கோண்முற்று  
 செங்கல் - சாவிக்கல்  
 தங்கல் - தங்குதல், வியங்கோண்  
 முற்று  
 தொங்கல் - ஆண்மயிர்,  
 ஆபரணத்திற்றொங்கணி,  
 காதணி, தூக்கங்கள், பீலிக்  
 கடை, பூமாலை, மயிற்றோகை,  
 வியங்கோண்முற்று, வெண்  
 குடை  
 நுங்கல் - வியங்கோண்முற்று,  
 விழுங்கல்  
 பொங்கல் - உயர்ச்சி, பொலிதல்,  
 மிகுதி, வியங்கோண்முற்று  
 மங்கல் - கெடுதல், வியங்கோண்  
 முற்று  
 சிங்களம் - ஓர்கூத்து, ஓர்தேசம்,  
 பதினெண்பாடையிலொன்று  
 செங்களம் - போர்க்களம்  
 மங்களம் - வாழ்த்து  
 வெங்களம் - போர்க்களம்  
 கொங்காரம் - குங்குமமரம்  
 சங்காரம் - அழித்தல்  
 சிங்காரம் - அலங்காரம்  
 வங்காரம் - உலோகக்கட்டி  
 கங்காளம் - முழுவெலும்பு  
 வங்காளம் - ஓரிராகம், ஓர்தேசம்  
 அங்கி - கார்த்திகை நாள்,  
 சட்டை, நெருப்பு  
 சிங்கி - நஞ்சு, வினையெச்சம்

பங்கி - ஆண்மயிர், பிறமயிர்  
 வங்கி - துறடு  
 அங்கு - அவ்விடம்  
 இங்கு - இவ்விடம், பெருங்காயம்  
 உங்கு - உவ்விடம்  
 எங்கு - எவ்விடம்  
 கங்கு - கருந்தினை, பருந்து,  
 வயலின் வரம்பு, வரம்பின்  
 பக்கம்  
 கொங்கு - ஓர்தேயம், கள்,  
 பூந்தாது, வாசனை  
 சங்கு - கணைக்கால், கூடுதல்,  
 கைவளை, சங்கு, நெற்றி,  
 படைக்கலம்  
 தெங்கு - தென்னைமரம்  
 பங்கு - சனி, பாதி, முடவன்  
 கங்குல் - இரா, இரூள், பரணிநாள்  
 மங்குல் - ஆகாயம், இரவு, மேகம்  
 அங்கை - உள்ளங்கை  
 எங்கை - தங்கை  
 கங்கை - ஓராறு  
 கொங்கை - முலை  
 சங்கை - அச்சம், ஐயம்  
 செங்கை - ஆதிரைநாள், கை  
 தங்கை - இளையாள், வினை  
 முற்று  
 நங்கை - பெண்ணிற் சிறந்தாள்  
 மங்கை - பதின்முன்று வயதுப்  
 பெண், பெண், வினைமுற்று

சு

அசதி - சிரித்துப்பேசல், வசவி  
 வசதி - மருதநிலத்தூர், வீடு  
 அசம் - ஆடு, மூவருடநெல்  
 எசம் - நரம்பு  
 கசம் - ஓரளவு, கயம், யானை  
 கிசம் - தளிர்  
 குசம் - தருப்பைப்புல், நீர்,  
 மரப்பொது, முலை, வெறும்  
 புறங்கூறல்

சசம் - முயல்  
 தசம் - சிவிகை, பத்து  
 நிசம் - மெய்  
 வசம் - தனதாக்கல்  
 அசலம் - அசையாநிலை, பூமி,  
 மலை  
 கிசலம் - தளிர்  
 குசலம் - மிகக்கல்வி  
 முசலம் - இருப்புலக்கை, உலக்கை  
 அசலை - பூமி  
 கிசலை - தளிர்  
 பசலை - துன்பத்தால் வேறுபட்ட  
 நிறம்  
 அசனம் - உணவு, சோறு,  
 வேங்கை மரம்  
 உசனம் - அட்டாதசவுப புராணத்  
 தொன்று  
 தசனம் - பல்  
 பிசனம் - செஞ்சந்தனம்  
 யசனம் - யாகம்  
 வசனம் - சொல்  
 விசனம் - துன்பம், பேராசை,  
 மனிதரில்லாதவிடம், விசிறி  
 அசி - அவமதிச்சிரிப்பு, ஆயுதப்  
 பொது, வாள்  
 இசி - இசியென்னேவல், இணங்  
 கென்னேவல், சிரிப்பு  
 உசி - கூர்மை  
 சசி - இந்திராணி, கற்பூரம்,  
 சந்திரன்  
 சுசி - ஆடிமாதம், சுத்தம், நெருப்பு,  
 வெண்குடை, வெண்மை  
 நிசி - இரா, இருள், பொன்,  
 மஞ்சள்  
 பசி - உதரக்கனல், பசியென்  
 னேவல்  
 பிசி - அரும்பொருள், சோறு,  
 பொய்  
 வசி - கூர்மை, சூலம், தழுப்பு,  
 வசியம், வசியென்னேவல்,  
 வாள்

கசிவு - அழுக்கை, அன்பு, வருத்தம்,  
 வெயர்வை  
 வசிவு - வளைவு  
 உசிதம் - தகுதி  
 கசிதம் - பதித்தல், பூச்சு, துடுப்பு  
 நிசிதம் - கூர்மை  
 பிசிதம் - உதாரணம், ஊன், நீர்,  
 வேம்பு  
 ஓசிதல் - அசைதல், ஓடிதல்,  
 முறிதல்  
 கசிதல் - அழுதல்  
 பொசிதல் - நீரரும்பல்  
 ஓசித்தல் - அசைத்தல், ஓடித்தல்,  
 முறித்தல்  
 நசித்தல் - கெடுத்தல்  
 பசித்தல் - உதரக்கனலெழும்பல்  
 பசித்தல் - உண்டல்  
 முசித்தல் - மெலிதல்  
 வசித்தல் - தங்கல், வாசம்  
 விசித்தல் - கட்டல்  
 உசு - உளு  
 சிசு - குழந்தை  
 பசு - இடபவிராசி, உயிர், எருது  
 பசு  
 முசு - குரங்கு  
 வசு - கிரணம், நெருப்பு, பசுவின்  
 கன்று, பொருள், பொன்  
 அசும்பு - சிணறு, பொல்லா நிலம்,  
 வழக்கு நிலம்  
 தசும்பு - குடம், கொப்பரி, பொன்  
 விசும்பு - ஆகாயம், திசை, தேவ  
 லோகம், மேகம்  
 அசை - அசைநிலை, அசை  
 யென்னுமேவல், செய்யுளுப்  
 பிலொன்று  
 இசை - இசைப்பாட்டு, இசைப்பு,  
 இசையென்னுமேவல், ஒலி,  
 கூடிநிறறல், சொல், புகழ்  
 கசை - கவசம், குதிரைச்சம்மட்டி  
 குசை - கடிவாளம், குதிரைகட்டுங்  
 கயிறு, குதிரைமயிர், தருப்பை  
 தசை - ஊன், புலால்

திசை - திக்கு

நசை - ஆசை, ஒழுக்கம்

பசை - ஆசை, இலாபம்

மிசை - உயர்ச்சி, சோறு, தரித்  
திரம், மிசையென்னேவல்,  
மேடு, மேல்

வசை - சூற்றம்

விசை - சீக்கிரம், விசையென்  
னேவல்

இச்சகம் - இதம்பேசல்

கச்சகம் - குரங்கு

வச்சகம் - மலை, மல்லிகை

அச்சம் - அகத்தி, இலேசு, பயம்

உச்சம் - உயர்ச்சி, வல்லிசை

எச்சம் - எச்சில், குறைபாடு,  
சேடம், மகள், மகன், யாகம்

கச்சம் - அளவு, கடன், குதிரை  
யங்கவடி, துணிவு, மரக்கால்,  
முன்றானை, யானைக்கழுத்திடு  
கயிறு, வார்

குச்சம் - வெறும்புறங்குறல்

பிச்சம் - ஆண்மயிர், இறகு, பீலிக்  
குஞ்சம், வெண்குடை

புச்சம் - தேள், வால்

மச்சம் - அட்டாதச புராணத்  
தொன்று, ஓர் தேசம், மச்சம்,  
மீனவிராசி, மீன்

நச்சல் - வியங்கோண்முற்று,  
விரும்பல்

மெச்சல் - கொண்டாடல்,  
துதித்தல், வியங்கோண்முற்று

அச்சி - ஓர் தேயம்

உச்சி - ஆண்மயிர், தலை, நடுத்  
தலை, நடுப்பகல், நாய்

கச்சி - காஞ்சிபுரம்

கொச்சி - ஓர் தேயம்

நொச்சி - ஓர்செடி, சிற்றூர்,  
தன்னரண் காப்பார்க்கு

மாலை, மதில்

பிச்சி - ஓர் கொடி

முச்சி - உச்சி, மயிர்முடி

வச்சி - காயாமரம்

எச்சில் - எச்சம்

துச்சில் - ஒதுக்கிடம், சூட்டு

மிச்சில் - எச்சில், ஒழிபொருள்

முச்சில் - சிறுமுறம்

அச்சு - அடையாளம், உயிர்,  
பண்டியச்சு

கச்சு - நெருப்பு

குச்சு - சூற்றி, சிறுகுடி, பாவாற்றி

சச்சு - நீர்ச்சுண்டி, பறவைமுக்கு

கச்சு - சுண்டி

தச்சு - தச்சத்தொழில்

நச்சு - ஆசை, நச்சென்னேவல்,  
விடம்

பிச்சு - பித்து

மச்சு - சூற்றம், மேனிலை

இச்சை - அஞ்ஞானம், ஆசை,  
இடித்தல், பொய்

கச்சை - கயிறு, கவசம், தழும்பு,  
யானைகட்டுங் கயிறு

கொச்சை - இளைத்தல்,  
வெள்ளாடு

செச்சை - காடு, சாந்திக்குழம்பு,  
சோடு, நீறு, வெட்சி, வெள்  
ளாட்டுக்கடா

பச்சை - ஓர் புதர், தோல், பசுமை,  
பரிமளம், புதன், மரகதம்,  
விட்டுணு

பிச்சை - ஐயம்

பொச்சை - கரிகாடு, காடு, சிறு  
மலை, மலை

மிச்சை - அஞ்ஞானம், தரித்திரம்

மொச்சை - ஓர் கொடி

விச்சை - தெரு வித்தை

ஞ

அஞ்சம் - அண்ணப்புள்

கஞ்சம் - அப்ப வர்க்கம், கஞ்சா,  
கைத்தாளம், தாமரை, நீர்,

வஞ்சம், வெண்கலம்

கிஞ்சம் - சிறுமை

குஞ்சம் - ஈயோட்டி, குறள், குன்றிக்கொடி, கூன், கொத்து, கோட்சொல்லல், நாழி  
 சிஞ்சம் - புளிமரம், புளிமா  
 தஞ்சம் - எளிமை, தாழ்வு, துணை, பற்றுக்கோடு, பெருமை  
 பிஞ்சம் - இறகு  
 புஞ்சம் - திரட்சி  
 மஞ்சம் - கட்டில்  
 வஞ்சம் - கொடுமை, சிறுமை, பொய், வாள்  
 குஞ்சரம் - யானை  
 பஞ்சரம் - கழுகு, செருந்திமரம், பறவை வளர்க்குங் கூடு, மட்கலம் வனையுங் கூடம்  
 அஞ்சல் - தோல்வி, பயப்படல், வியங்கோண்முற்று  
 எஞ்சல் - குறைதல், வியங்கோண் முற்று  
 கொஞ்சல் - கொஞ்சுதல், வியங்கோண்முற்று  
 துஞ்சல் - உறங்கல், சாதல், சோம்பல், நிலைபெறுதல், வியங்கோண்முற்று  
 முஞ்சல் - சாதல், முற்றல், வியங்கோண்முற்று  
 விஞ்சல் - மிகுதி, வியங்கோண் முற்று  
 அஞ்சனம் - சுறுப்பு, மேற்றிசை யானை, மை  
 கஞ்சனம் - கண்ணாடி, கரிக் குருவி, கைத்தாளம், வலியான்  
 மஞ்சனம் - குளித்தல், நீரில் முழுகல்  
 அஞ்சனை - அனுமன்றாய், வட திசை யானைக்குப் பெண் யானை  
 கஞ்சனை - கண்ணாடி, கலசப் பாணை, படிமக்கலம்  
 வஞ்சனை - தெய்வப்பெண், வஞ்சம்  
 இஞ்சி - இஞ்சி, கேடகம், மதில், வாவி

கஞ்சி - கஞ்சி, காஞ்சி  
 குஞ்சி - ஆண் மயிர், குஞ்சியெண் னேவல், வினையெச்சம்  
 செஞ்சி - ஒநூர்  
 பஞ்சி - தூறு  
 முஞ்சி - ஓர்சாதி நாணற்புல், வினையெச்சம்  
 வஞ்சி - ஓர்கொடி, ஓர்பா, கரு வூர், தருமதேவதை, பகைவர் மேற்செல்லுஞ் சேவகற்கு மாலை, பெண், வஞ்சியெண் னேவல்  
 கஞ்சிகை - இரத்தினச்சிவிகை, சீலை, திரைச்சீலை  
 மஞ்சிகை - காதணி, குண்டலம், தாளிக்கொடி, பேழை  
 அஞ்சிதம் - உண்டாதல், பொருந்தல்  
 சஞ்சிதம் - ஈட்டியது  
 சிஞ்சிதம் - அசையுமாபரணங் களாலெழுமொலி  
 பஞ்சிதம் - விண்மீன்  
 மஞ்சிதம் - அழகுரிமை  
 குஞ்சு - பறவைக் குஞ்சு  
 சஞ்சு - பறவை மூக்கு  
 நஞ்சு - விடம்  
 நெஞ்சு - மனம், மார்பு  
 பஞ்சு - சீலை, நூற்கும் பஞ்சு, பருத்தி  
 பிஞ்சு - இளங்காய்  
 மஞ்சு - அலகு, ஆபரணம், இளமை, கட்டில், பனி, முகடு, மேகம், யானை முதுகு, வலி  
 கஞ்சுகம் - சட்டை  
 சிஞ்சுகம் - கேகயப்புள், சிவப்பு, முண்முருக்கு  
 மஞ்சுகம் - கொக்கு  
 உஞ்சை - அவந்தி நகர்  
 தஞ்சை - தஞ்சாவூர்  
 பஞ்சை - தரித்திரன்  
 விஞ்சை - கல்வி

L

கடகடெனல் - ஈரடுக்கொலிக் குறிப்பு  
 சடசடெனல் - ஈரடுக்கொலிக் குறிப்பு  
 நெடநெடெனல் - ஈரடுக்கொலிக் குறிப்பு  
 படபடெனல் - ஈரடுக்கொலிக் குறிப்பு  
 மொடமொடெனல் - ஈரடுக்கொலிக் குறிப்பு  
 விடவிடெனல் - நடுக்கக் குறிப்பு  
 கடகம் - கங்கணம், கூத்தின் விகற்பம், கெண்டிகை, கேடகம், கைவளை, மதில், மலைப்பக்கம், யானைக்கூட்டம், வட்டம்  
 குடகம் - ஓர் தேசம்  
 சடகம் - ஊர்க்குருவி  
 படகம் - கவரிமா, தம்பட்டம், திரைச்சீலை, பரண  
 பிடகம் - நூல், பிச்சை, புத்தனூல்  
 வடகம் - உல்லாசம், தோல்  
 அடக்கம் - ஒடுக்கம்  
 தொடக்கம் - ஆதி  
 நுடக்கம் - ஆட்டம், துவளல்  
 முடக்கம் - முடங்குதல்  
 இடக்கு - இழிசொல்  
 குடக்கு - மேற்கு  
 துடக்கு - மகளிர்குதகம்  
 மடக்கு - ஓர் சித்திரக்கவி, மடக்கென்னேவல்  
 முடக்கு - முடக்கென்னேவல், முடங்கல், விரலணி  
 வடக்கு - வடதிசை  
 விடக்கு - ஊண்  
 இடங்கம் - உளி  
 சடங்கம் - ஆறுசாத்திரம்  
 விடங்கம் - அழகு, ஆண்மை, கொடுங்கை, சுவர்ப்புறத்து நீண்டவுத்திரம், புறவுகட்டுத்

தூண் கண்மேற்செய்த கூட்டின் வரிசை, முகடு, வீதியிற் கூட்டிய கொடி  
 இடங்கர் - குடம், நீர்ச்சால், முதலை  
 குடங்கர் - குடம், குடிசை, கும்பவிராசி  
 விடங்கர் - சிறுவழி  
 அடங்கல் - எல்லாம், சுருங்கல், வியங்கோண்முற்று  
 தொடங்கல் - துவக்கல், வியங்கோண்முற்று  
 நுடங்கல் - அடல், துவளல், முடங்கல், வியங்கோண்முற்று  
 மடங்கல் - இடி, ஊழித்தீ, காலன், சிங்கம், நோய், மீளல், முடங்கல், யுகமுடிவு, வியங்கோண்முற்று  
 முடங்கல் - ஓலை, தாழை, நோய், மடங்கல், மூங்கில், வியங்கோண்முற்று  
 உடங்கு - கூடிநிறநல்  
 கிடங்கு - அகழ், குளம்  
 சடங்கு - செய்முறை  
 படங்கு - அளவு, மடங்கென்னேவல், வியாதி  
 முடங்கு - நோய், முடங்கென்னேவல்  
 இடத்தல் - தோண்டல்  
 கடத்தல் - செலுத்தல், தாண்டல், நடத்தல்  
 கிடத்தல் - கிடக்குதல்  
 நடத்தல் - செலுத்தல், போகல்  
 உடந்தை - ஒருமை  
 குடந்தை - ஒருர்  
 மடந்தை - பத்தொன்பது வயதுப் பெண், பெண்  
 வடந்தை - வடகாற்று  
 விடந்தை - ஒருர்  
 படப்பம் - மருங்கிலார் சூழ்ப்பதி  
 மடப்பம் - ஐயூறாறு கிராமத்துக்குத் தலைக்கிராமம்

அடம் - ஈனம், சஞ்சாரம்  
 இடம் - அகலம், ஆகாயம், இடப்  
 பக்கம், இடம், செல்வம்,  
 பெருமை, விசாலம், வீடு  
 கடம் - அருநெறி, உடல், கயிறு,  
 காடு, குடம், தோட்டம், நீதி,  
 மலைப்பக்கம், யானைக்கதுப்பு,  
 யானைக்கூட்டம், யானை  
 மதம், வான்  
 குடம் - ஊர்ப்பொது, கும்பம்,  
 கும்பவிராசி, கைகொட்டி  
 குவித்தல், சருக்கரை, பசு, பூசம்,  
 மருத நிலத்தூர், விட்டுணுக்  
 கூத்து  
 சடம் - உடல், கொடுமை, பொய்  
 தடம் - ஓமகுண்டம், கரை, குளம்,  
 பெருமை, மலை, மலைப்  
 பக்கம், வரம்பு, வழி  
 திடம் - மெய், வலி  
 நடம் - ஓளிராகம், கூத்து, தாள  
 வொத்தினானடிப்பது  
 படம் - எழுத்துப்படம், சிலை,  
 திரைச்சிலை, பாம்பின் படம்,  
 யானை முகபடாம், விருதுக்  
 கொடி  
 புடம் - இடம், புடம், புறம்,  
 பெடம் - மிகுதி  
 மடம் - அறிவின்மை, சத்திரம்,  
 முனிவர், வாசம்  
 முடம் - முடம்  
 வடம் - ஆலமரம், ஊர், கயிறு,  
 நாணி, பூவரும்பு  
 விடம் - நஞ்சு, வினைமுற்று  
 அடர் - தகடு, நெருங்கு, பொரு  
 தென்னுமேவல்  
 இடர் - துன்பம்  
 குடர் - குடல்  
 சுடர் - ஒளி, சந்திரன், சூரியன், தீ,  
 விளக்கு  
 திடர் - திட்டை, மேடு

தொடர் - சங்கிலி, தொடரென்  
 னேவல், பஞ்சினூல், பழைமை,  
 பிசின், பூமாலை, விலங்கு  
 நடர் - நாடகர்  
 படர் - கருத்து, துன்பம், செலவு,  
 நொய், பகை, படரென்னேவல்,  
 படைவீரர், மேடு, வழி  
 பிடர் - பிடரி  
 விடர் - கமர், காடு, தூர்த்தர்,  
 மலைப்பிளப்பு  
 அடர்தல் - நெருங்கல்  
 சுடர்தல் - ஒளிசெய்தல்  
 தொடர்தல் - கட்டல், தேடல்  
 படர்தல் - அகலம், நடத்தல்,  
 நினைத்தல்  
 அடர்பு - நெருக்கம், வினை  
 யெச்சம்  
 தொடர்பு - உறவு, சிநேகம், பழமை  
 பா, முறைமை, வினையெச்சம்  
 அடலை - சாம்பல்  
 கடலை - ஓர் பயறு  
 குடலை - கிணற்றுக்குடலை, பூக்  
 குடலை  
 சுடலை - சுடுகாடு  
 தொடலை - மகளிர் விளை  
 யாட்டு, மாலை, விளையாட்டு  
 நடலை - துன்பம், நடுக்கம், பொய்,  
 வஞ்சனை  
 படலை - கோத்தமாலை, பூ  
 மாலை  
 முடலை - உண்டை, நாற்றம்,  
 பெருமை, வலி  
 விடலை - ஆணாமகன், திண்ணி  
 யன், பாலைநிலத் தலைவன்  
 அடல் - கொல்லுதல், சமைத்தல்,  
 பொருதல், வலி, வியங்கோண்  
 முற்று வெற்றி  
 இடல் - எறிதல், கொடுத்தல்,  
 வியங்கோண்முற்று  
 உடல் - உடம்பு, ஒற்றெழுத்து,  
 பொருதென்னேவல், பொன்  
 கடல் - சமுத்திரம்



குடல் - குடல்  
 கொடல் - கெடுதல், வியங்கோண்  
 முற்று  
 கடல் - சுடுதல், வியங்கோண்  
 முற்று  
 திடல் - திட்டை, மேடு  
 தொடல் - சார்தல், தீண்டல்,  
 தோண்டல், பிடித்தல், வியங்  
 கோண்முற்று  
 படல் - உண்டாதல், கெடுதல்,  
 படல், படுதல், வியங்கோண்  
 முற்று  
 மடல் - ஏற்றமடல், ஒர்பிரபந்தம்,  
 ஈந்தில் கமுகு தாழை தெங்கு  
 பனை வாழை யிவற்றிற்குரிய  
 வேடு, பூவிதழ், வியங்கோண்  
 முற்று  
 மிடல் - வலி  
 விடல் - குற்றம், சாதல், விடுதல்,  
 வியங்கோண்முற்று  
 கடவல் - செலுத்தல், வியங்கோண்  
 முற்று  
 தடவல் - தடவல், வீணை  
 வாசித்தல், வியங்கோண்முற்று  
 அடவி - காடு, சோலை  
 புடவி - பூமி  
 இடவை - வழி  
 கடவை - ஏணி, கடவுமரம், குற்றம்,  
 வினைமுற்று  
 துடவை - உழவு, கொல்லை,  
 பூந்தோட்டம்  
 நடவை - கடவு, மரம், வழி  
 மடவை - ஓர் மீன், கடவுமரம்,  
 வினைமுற்று  
 வடவை - ஊழித்தீ, எருமை,  
 பெண் குதிரை, பெண் யானை  
 சுடறு - அருநெறி, காடு, வாளுறை  
 தடறு - ஆயுதவுறை  
 மிடறு - கழுத்து, கீழ்வாய்,  
 தொண்டை  
 கடா - ஆடு எருமை யானையிவற்  
 றினாண், கடாவென்னேவல்

தடா - பாணை, மிடா, வினை  
 முற்று, வினையெச்சம்  
 மிடா - பாணை, மிடா  
 கடாரம் - ஓரூர், கருமை கலந்த  
 பொன்மை, கொப்பரி  
 குடாரம் - கோடாவி  
 கடாரி - ஈனாவினமாடு  
 குடாரி - யானைத்தோட்டி  
 கடாரி - கவசம்  
 கடாரி - கவசம்  
 தடாரி - பம்பை, பேரிகை,  
 மத்தளம், வாச்சியப்பொது  
 பிடாரி - காளி  
 அடி - அடியென்னுமேவல், ஆதி,  
 சால், செய்யுளுறுப்பிலொன்று  
 இடி - இடி, இடியென்னுமேவல்,  
 இந்திரன்கொடி, உறுதிச்சொல்,  
 ஒலி, சிற்றுண்டி, கண்ணம்,  
 தகரம், தினைமா, நென்மா  
 கடி - அச்சம், இன்பம், ஒளி, கடி-  
 யென்னேவல், கரிப்பு, காவல்,  
 கூர்மை, கைப்பற்றல், சிறப்பு,  
 சிக்கிரம், நந்தநவனம், நிதம்பம்,  
 பிசாசம், புதுமணம், புதுமை,  
 பொழுது, வாசனை, விளக்கம்  
 கிடி - பன்றி, மருட்பன்றி  
 குடி - ஊர்ப்பொது, குடியென்  
 னேவல், குலம், கோத்திரம்,  
 மருதநிலத்தூர்  
 கெடி - ஊர்  
 கொடி - காக்கை, கீழ்த்திசைப்  
 பாலன் குறி, குமரனாடல், துகிற்  
 கொடி, நீளம், படர்கொடி  
 செடி - ஒளி, பதனழிவு, பாவம்,  
 புதல்  
 தடி - உடம்பு, உலக்கை, ஊன்,  
 சிறு வயல், தடியென்னேவல்,  
 தண்டு, மின், வயல், வில்  
 துடி - அகில், உடுக்கை, உதடு,  
 ஏலம், காலநுட்பம், குமர  
 னாடல், குறிஞ்சிநிலப்பறை,

கூதாளிச்செடி, சத்தகன்னி  
கைகனாடல், துடியென்னேவல்,  
பாலைநிலப்பறை  
தொடி - ஒரு பலம், கங்கணம்,  
கைவளை  
நடி - நடியென்னேவல், நாடகக்  
கணிகை, பெருமை  
நெடி - சிள்வண்டு  
நொடி - காலநுட்பம், சொல்,  
நொடியென்னேவல்  
படி - குணம், குதிரையங்கவடி,  
சோபனம், நாழி, நூறுபலம்,  
பகை, படியென்னேவல், பூமி  
பிடி - கைப்பிடி, பிட்யென்னேவல்,  
பெண்கவரி, பெண்ணொட்  
டகம், பெண் யானை  
பொடி - பராகம், புழுதி, பொடி  
யென்னேவல்  
மடி - கேடு, சீலை, சோம்பல்,  
தாழை, நோய், பொய், மடி  
யென்னேவல், முலைமேற்றிரள்,  
வயிறு  
மிடி - மிட்யென்னேவல், வறுமை  
முடி - கிரீடம், குடுமி, தலை,  
துழாய், நாறுமுடி, மயிர்முடி,  
முடியென்னேவல்  
வடி - கள், நாய், வடியென்னேவல்  
விடி - திரைச்சீலை, விடியென்  
னேவல்  
வெடி - அச்சம், இடி, கள்,  
நறும்புகை, வெடியென்  
னேவல், வேலி  
படிகம் - கூத்து, பளிங்கு, பிச்சை  
பிடிக்கம் - பிள்ளைக் கைவளை  
கடிகை - சமயம், தாழக்கோல்,  
துண்டம், நாழிகை  
கடிகை - உச்சி, நெற்றிச்சட்டி,  
மயிர்முடி, முடி  
அடிசில் - சோறு  
ஒடிசில் - கவண்  
கடினாடு - இரப்போர்கலம்

குடினாடு - ஆறு, கோட்டான், பதி,  
பறவைப் பொது  
இடித்தல் - ஒடித்தல்  
ஒடித்தல் - முறித்தல்  
கடித்தல் - அறுத்தல், கோபம்,  
சினக்குறிப்பு, வெட்டல்  
தடித்தல் - அறுத்தல், தறித்தல்,  
வெட்டல்  
படித்தல் - கலத்தல், குளித்தல்  
பொடித்தல் - கெடுதல்  
மடித்தல் - கெடுதல், சாதல், மடித்தல்  
முடித்தல் - கடை, சாதல், முடிச்சு,  
முடித்தல்  
வடித்தல் - நீளம், நீளல், வடியல்  
விடித்தல் - உதயமாதல்  
அடித்தல் - அடிக்குதல்  
இடித்தல் - இடிக்குதல், உறுதிச்  
சொல், ஒலித்தல்  
ஒடித்தல் - ஒடித்தல், ஒளிசெய்தல்  
கடித்தல் - கெளவல்  
குடித்தல் - பருகுதல்  
தடித்தல் - கனத்தல், தாமதித்தல்  
துடித்தல் - குதித்தல், மின்னல்  
நடித்தல் - ஆடல்  
நெடித்தல் - பொழுதுநீட்டித்தல்  
நொடித்தல் - சொல்லல்,  
நொடிக்குதல்  
படித்தல் - வாசித்தல்  
பிடித்தல் - கட்டல், சார்தல்  
பொடித்தல் - கெடுத்தல், புழுதி  
யாக்கல், முளைதல்  
மடித்தல் - மடிக்குதல்  
மிடித்தல் - வறுமையுறல்  
முடித்தல் - முற்றுவித்தல்  
வடித்தல் - வடிக்குதல், வசமாக்கல்  
வெடித்தல் - பிளத்தல்  
அடிமை - தொழும்பு  
குடிமை - குடியியல்பு  
படிமை - தவவேடம்  
மடிமை - சோம்பல்  
மிடிமை - வறுமை

பிடியல் - சிலை, நல்லாடை,  
வியங்கோண்முற்று  
முடியல் - எல்லாம், முடிதல்,  
வியங்கோண்முற்று  
வடியல் - வடிதல்  
விடியல் - விடியற்காலம், வியங்  
கோண்முற்று  
குடிலம் - ஆகாயம், குராமரம்,  
சடை, வஞ்சகம், வளைவு  
கெடிலம் - ஓர் நதி  
சுடிலம் - குதிரை, சடை, நெருக்கம்  
குடில் - ஆகாயம், சிற்றில்  
நெடில் - நீளம், நெட்டெழுத்து,  
முங்கில்  
படிவம் - உடலுருவம், உடல்,  
நோன்பு, வடிவு  
வடிவம் - உடலுருவம், வடிவு,  
வினைமுற்று  
மடிவு - சாவு  
முடிவு - சடை  
வடிவு - அல்குல், அழகு  
கொடிறு - சுதுப்பு, பற்றிரும்பு,  
பூசநாள், யானைக்கதுப்பு  
படிறு - களவு, பொய், வஞ்சம்  
கடினம் - கொடுமை  
படினம் - வெற்றி  
உடு - அகழி, அம்பினிறகு, அம்பு,  
அம்புத்தலை, ஆடு, ஓடக்  
கோல், சிக்கிரிமரம்; சிலைசுற்  
றென்னேவல், விண்மீன்  
ஒடு - ஒடுக்கடி, ஓர்மரம், மூன்ற  
லுருபு (உ-ம்: கொடியொடு  
துவக்குண்டான்)  
கடு - கசப்பு, கடுக்காய் மரம், கடு  
வென்னேவல், நஞ்சு, முள்  
குடு - கள்  
தொடு - தொடுவென்னேவல்,  
தோட்டம், மருதநிலம், வஞ்சம்  
நடு - இடை, நடுவென்னேவல், நீதி,  
பூமி  
படு - கள், குளம், கொத்து, நன்மை,  
படுவென்னேவல்

மடு - ஆற்றினுட்பள்ளம், குளம்,  
மடுவென்னேவல்  
வடு - இளங்காய், குற்றம், செம்பு,  
தழும்பு, மருதயாழ்த்திறம்,  
வண்டு  
கடுகல் - வியங்கோண்முற்று,  
விரைவு  
முடுகல் - எதிர்த்தல், சிக்கிரம்,  
மொய்த்தல், வலி, வியங்கோண்  
முற்று  
அடுகளம் - போர்க்களம்  
படுகளம் - போர்க்களம்  
கடுகு - கடுகு  
கிடுகு - கேடகம், சட்டப்பலகை,  
தேரின்மரச்சுற்று  
முடுகு - அராகம், கடமைப்பெண்,  
முடுகென்னேவல்  
வடுகு - உபநயனம், ஓர் தேசம், ஓர்  
பாடை  
இடுக்கம் - இடுக்கண்  
ஒடுக்கம் - அடக்கம், பதுங்கல்,  
முடிவு  
தொடுக்கம் - பொன்  
நடுக்கம் - நடுங்கல்  
அடுக்கல் - ஒன்றன்மேலொன்  
றேற்றல், மலை, வியங்கோண்  
முற்று  
முடுக்கல் - ஓட்டல், மொய்த்தல்,  
வியங்கோண்முற்று  
உடுக்கை - இடை, சுருங்கு, பறை,  
சிலை, வினைமுற்று  
கடுக்கை - கொன்றைமரம்,  
வினைமுற்று  
குடுக்கை - குடுக்கை  
ஒடுங்கல் - அடங்கல், ஒதுங்கல்,  
பதுங்கல், வியங்கோண்முற்று  
நடுங்கல் - நடுங்குதல், நோய்,  
வியங்கோண்முற்று  
பிடுங்கல் - பறித்தல், வியங்கோண்  
முற்று  
அடுதல் - கொல்லல், தீயிற்பாக  
மாக்கல்

இடுதல் - ஈதல், எறிதல், சொரிதல்  
 சுடுதல் - திருடல், பறித்தல்  
 செடுதல் - சாதல்  
 நடுதல் - நடல்  
 படுதல் - உண்டாதல், சாதல்,  
 பூத்தல்  
 விடுதல் - எறிதல், நீக்கல்  
 அடுத்தல் - கிட்டல்  
 உடுத்தல் - சீலை சுற்றல்  
 எடுத்தல் - எடுக்குதல்  
 சுடுத்தல் - உவமை, ஐயம், கோபம்,  
 சினம், வேகம்  
 கெடுத்தல் - அழித்தல்  
 கொடுத்தல் - ஈதல்  
 தடுத்தல் - தகைதல்  
 தொடுத்தல் - சுட்டல், பற்றல்,  
 வளைத்தல்  
 படுத்தல் - கொலை செய்தல்,  
 படுத்தல்  
 மடுத்தல் - பருகல், வாய் முதலிய  
 வற்றான் மடுத்தல்  
 விடுத்தல் - அனுப்பல், தங்கல்,  
 நடத்தல்  
 அடுப்பு - அச்சம், அடுப்பு, பரணி  
 நாள்  
 இடுப்பு - இடை  
 உடுப்பு - சீலை  
 எடுப்பு - எடுத்தல்,  
 எடுப்பென்னேவல்  
 சுடுப்பு - சினம், விரைவு  
 தடுப்பு - தடுத்தல்  
 துடுப்பு - துடுப்பு  
 தொடுப்பு - கலப்பை, தொடுத்தல்,  
 வெறும் புறங்கூறல்  
 சுடுமை - கொடுமை, மிகுதி  
 கொடுமை - கொடுங்கோன்மை,  
 பொல்லாங்கு  
 கெடுமை - நீளம், பெண்மயிர்  
 இடும்பு - இடும்பு  
 உடும்பு - உடும்பு  
 சுடும்பு - உறவு, சும்மாடு  
 குடும்பு - கொத்து

உடுவை - அகழ்  
 குடுவை - சிறுபாணை  
 துடுவை - நெய்த் துடுப்பு  
 படுவை - தெப்பம், வினைமுற்று  
 அடை - அடுத்தல், அப்ப வர்க்கம்,  
 இலை, கனம், காப்புச்செய்,  
 சேர் என்பவற்றேவல், தோகை,  
 வினைமுற்று  
 இடை - இடம், இடை, இடை  
 யென்னேவல், ஏழனுருபு (உ-ம்:  
 நல்லாரிடைப்புக்கு), நடு, நிறை  
 நுகுப்பு, பக்கம், பெளரணை,  
 யானை, வினைமுற்று  
 உடை - உடையென்னேவல்,  
 உடைமை, சீலை, செல்வம்,  
 வினைமுற்று, வேலமரம்  
 கடை - ஆவணம், ஏழனுருபு,  
 (உ-ம்: அவன் கடைச் சென்  
 றான்), கடையென்னேவல், கீழ்  
 புறவாயில், பூணின் கடைப்  
 புணர்வு, முடிவு, வழி, வாயில்  
 கிடை - உவமை, கிடை, கிடை  
 யென்னேவல், சடை  
 குடை - குடை, குடையென்னேவல்  
 குமரனாடல், பாதகுறம்பிஷ்  
 குமிழ், வேலமரம்  
 கொடை - ஈகை, வினைமுற்று  
 துடை - துடையென்னேவல்  
 தொடை - அன்பு, சுவர்ப்புறத்து  
 நீண்டவுத்திரம், செய்யுளுறுப்  
 பிலொன்று, தொடை, நாணி,  
 பூமாலை, மதிற்சுற்று, வினை  
 முற்று  
 நடை - ஒழுக்கம், கூத்து, செல்வம்  
 நொடை - விலை, விற்பல், வழி,  
 வினைமுற்று  
 படை - ஆயுதம், கலப்பை,  
 கல்லணை, தானை,  
 படையென்னேவல், போர்,  
 வினைமுற்று  
 புடை - இடம், பக்கம், புடை  
 யென்னேவல்

பெடை - பறவைப்பெண்  
 மடை - ஆபரணக் கடைப்பூட்டு,  
 சோறு, துவாரம், நீர்பாயு  
 மடை, வினைமுற்று  
 மிடை - தூறு, மிடையென்னேவல்  
 முடை - ஓலைக்குடை, நாற்றம்,  
 புலால், முடையென்னேவல்  
 விடை - இடபவிராசி, எதிர்  
 மொழி, எருது, விடுதல்,  
 வினைமுற்று  
 அடைக்கலம் - கையடை  
 படைக்கலம் - ஆயுதம், எழு  
 இடைச்சி - முல்லைநிலப்பெண்  
 கடைச்சி - மருதநிலப்பெண்  
 சடைச்சி - பாசி  
 மடைச்சி - சமையற்காரி  
 அடைதல் - சேர்தல்  
 இடைதல் - இடையல், சீலை  
 உடைதல் - கெடுதல், சாய்தல்,  
 தளர்வு  
 கடைதல் - குடைதல்  
 குடைதல் - கடைதல், குளித்தல்  
 மிடைதல் - நெருங்கல்  
 முடைதல் - இணைத்தல், நிணத்தல்  
 விடைதல் - கோபம், சினம்  
 அடைத்தல் - காப்புச்செய்தல்,  
 சேர்த்தல்  
 உடைத்தல் - தகர்த்தல்  
 கிடைத்தல் - எதிர்த்தல், பெறுதல்  
 துடைத்தல் - துடைக்குதல்  
 படைத்தல் - உண்டாக்கல், ஊண்,  
 பகுத்திடல்  
 புடைத்தல் - அடித்தல், குட்டுதல்,  
 பறவைச்சிறகடித்தல்  
 விடைத்தல் - சினக்குறிப்பு, பெருங்  
 கோபம்  
 இடையர் - இடையர்  
 கடையர் - கீழ்மக்கள்  
 மடையர் - சமையற்காரர்  
 அடையல் - எல்லாம்  
 இடையல் - இடைதல், நல்லாடை

தொடையல் - தொடுத்த மாலை,  
 மாலை  
 சடையோன் - சிவன், வீரபத்திரன்  
 விடையோன் - சிவன்  
 கூட்கம் - வாள்  
 வெட்கம் - நாணம்  
 உட்கல் - அஞ்சல், மடிதல், வியங்  
 கோண்முற்று, வெட்கம்  
 திட்கல் - அச்சக் குறிப்பு, வியங்  
 கோண்முற்று  
 துட்கல் - அச்சக் குறிப்பு, வியங்  
 கோண்முற்று  
 மட்கல் - அழுக்கேறல், ஒளி  
 மழுங்கல், வியங்கோண்முற்று  
 வட்கல் - கெடுதல், வியங்கோண்  
 முற்று, வெட்கம்  
 வெட்கல் - அச்சக்குறிப்பு, நாணு  
 தல், வியங்கோண்முற்று  
 அட்சி - கண்  
 கூட்சி - காடு, பறவைக்கூடு, மனிதர்  
 படுக்கை, வழி  
 வெட்சி - ஓர் பூஞ்செடி, பகை  
 நிறையோட்டுவோர்க்கு மாலை  
 அட்டகம் - எட்டின் கூட்டம்,  
 வடமொழியிலோர் பிரபந்தம்  
 ஓட்டகம் - ஓட்டை  
 சட்டகம் - உடல், மனிதர்  
 படுக்கைப்பொது, வடிவு  
 புட்டகம் - சீலை  
 பெட்டகம் - பெட்டி  
 உட்டணம் - வெப்பம்  
 பட்டணம் - நகரம்  
 வட்டணம் - பரிசை  
 அட்டம் - எட்டு, வினைமுற்று  
 இட்டம் - அன்பு, வினைமுற்று  
 ஒட்டம் - ஒடு, தோண்டலளவைத்  
 திடர், பந்தயம், வினைமுற்று  
 கூட்டம் - தாடி, துன்பம்,  
 வினைமுற்று  
 கிட்டம் - இருப்புக்கிட்ட முதலா  
 யின, சமீபம், வினைமுற்று

குட்டம் - ஆழம், குளம், தொழு  
நோய், வினைமுற்று  
கொட்டம் - தொழுவம்,  
வினைமுற்று  
சட்டம் - சுதவிற் பலகை, திட்டம்  
தட்டம் - உண்கலம், பல்,  
பாம்பினச்சுப்பல்,  
மக்கப்படுக்கை, வினைமுற்று  
திட்டம் - ஒப்புரவு, நிலவரம்,  
வினைமுற்று  
துட்டம் - தீக்குணம்  
நட்டம் - கூத்து, கேடு,  
வினைமுற்று  
பட்டம் - ஆயுதம், கவரிமா, குளம்,  
சீலை, நெற்றிப்பட்டம், பதவி,  
மனிதர்படுக்கை, வழி, விலங்  
கின் படுக்கை, வினைமுற்று  
பிட்டம் - கடிப்பிரதேசம்,  
சிறுண்டி, வினைமுற்று  
புட்டம் - காக்கை, சீலை, நிறைவு  
மட்டம் - அளவு, கேடகம்  
முட்டம் - ஒரூர், வினைமுற்று  
வட்டம் - குளம், கேடகம், கைம்  
மணி, கொள்கலம், சக்கரம்,  
சீலை, தாழ்வு, திரிகை, நீர்ச்  
சால், பரிவேடம், பிடம், பொற்  
காச முதலியவற்றின் வட்டம்,  
வளைதடி  
விட்டம் - உத்திரம், வினைமுற்று  
எட்டல் - தாவுதல், வியங்கோண்  
முற்று  
ஒட்டல் - உடன்படல், ஒட்டுதல்,  
வியங்கோண்முற்று  
கட்டல் - தடை, திருடல்,  
தோண்டல், பிணித்தல்,  
மூடல், வியங்கோண்முற்று  
கிட்டல் - அடுத்தல், எதிர்த்தல்,  
வியங்கோண்முற்று  
குட்டல் - தகர்த்தல், வியங்கோண்  
முற்று

கொட்டல் - அடித்தல், அப்பதல்,  
கொட்டுதல், வியங்கோண்  
முற்று  
கட்டல் - காட்டல், குறித்தல்,  
வியங்கோண்முற்று  
தட்டல் - ஆணையிடல், கிட்டல்,  
தடுத்தல், தாளம்போடல்,  
வியங்கோண்முற்று  
திட்டல் - வைதல், வியங்கோண்  
முற்று  
தெட்டல் - வஞ்சித்தல், வியங்  
கோண்முற்று  
தொட்டல் - தோண்டல்  
நட்டல் - உறவாடல்  
பெட்டல் - ஆசைப்பெருக்கம்,  
விரும்பல்  
முட்டல் - எதிர்த்தல், குறைவுறல்,  
வியங்கோண்முற்று  
வெட்டல் - கொலை செய்தல்,  
தறித்தல், வியங்கோண்முற்று  
ஒட்டார் - பகைவர்  
தட்டார் - பொற்கொல்லர்  
நட்டார் - உறவோர்  
பெட்டார் - சினேகிதர்  
அட்டி - அதிமதுரம், செஞ்  
சந்தனம்  
இட்டி - ஈட்டி, யாகம்  
எட்டி - ஓர் சாதி, காஞ்சிரமரம்,  
வினையெச்சம்  
கட்டி - அகமகிழ்ச்சி, ஓர் புள்,  
கட்டி, கருப்புக்கட்டி, வினை  
யெச்சம்  
கிட்டி - கிட்டி, கைத்தாளம், தலை  
யீற்றுப்பசு, நாழிகை வட்டில்,  
வினையெச்சம்  
குட்டி - ஆடு நரி நாய் பன்றி புவி  
மான் முயலுமன்றிக் குரங்கு  
முதல் மரக்கோட்டில் வாழ்  
விலங்கின் பிள்ளை, வினை  
யெச்சம்  
கொட்டி - ஓர் கிழங்கு, வினை  
யெச்சம்

சுட்டி - ஓர் திதி, ஓர் பாத்திரம்,  
 சுட்டியென்னேவல்  
 சுட்டி - நுதலணி, வினையெச்சம்  
 செட்டி - குமரன், வாணிபன்  
 தட்டி - சாவல், கேடகம், பலகை,  
 வினையெச்சம்  
 திட்டி - கண், வினையெச்சம்  
 தொட்டி - தொட்டி  
 நெட்டி - நெட்டிச்செடி  
 பட்டி - இடம், ஓர் செடி, களவு,  
 சிற்றூர், சீலை, தெப்பம்,  
 பலகறை, பிள்ளை,  
 விக்கிரமதித்தன் மந்திரி  
 பெட்டி - பேழை  
 மட்டி - படைக்கலம், மட்டியென்  
 னேவல்  
 முட்டி - எட்டிமரம், கைப்பிடி,  
 பிச்சை, வினையெச்சம்  
 யட்டி - ஊன்றுகோல், முத்துத்  
 தாழ்வடம்  
 வட்டி - பலகறை, முதற்பொருக்கு  
 வருமுதியம், வட்டியென்னேவல்  
 வெட்டி - வழி, வினையெச்சம்  
 அட்டிகை - ஓராபரணம்  
 இட்டிகை - இடுக்குவழி, செங்கல்  
 சுட்டிகை - சுட்டி  
 பட்டிகை - அரைநாண், சீலை,  
 சீவந்தில், தெப்பம், தோணி,  
 முலைக்கச்சு  
 வட்டிகை - கூடை, கைமணி,  
 சித்திரம், நால்வகைச்சாந்து  
 சுட்டித்தல் - அழித்தல், கொல்லல்  
 சிட்டித்தல் - பிறப்பித்தல்  
 மட்டித்தல் - மண்டலித்தல்  
 வட்டித்தல் - ஆணையிடல்,  
 ஊணிடுதல், தாளம்போடல்  
 ஒட்டியம் - ஓர் தேசம்  
 கட்டியம் - புகழ்தல்  
 குட்டியம் - சுவர்  
 கொட்டியம் - எருது  
 தொட்டியம் - ஓர் கருவிநூல்  
 மட்டியம் - ஓர் தாளம்

அட்டில் - மடைப்பள்ளி  
 கட்டில் - மஞ்சம்  
 கொட்டில் - ஒதுக்கிடம், பசுக்  
 கொட்டில்  
 தொட்டில் - தொட்டில்  
 புட்டில் - இறைகூடை, கூடை,  
 படையறை  
 வட்டில் - கூடை, புட்டில்,  
 வட்டில், வழி  
 விட்டில் - பிராய்மரம், விட்டிற்  
 பறவை  
 அட்டு - பனாட்டு, வினையெச்சம்  
 இட்டு - அசைச்சொல் (உ-ம்:  
 நெஞ்சம் பிளந்திட்டு), வினை  
 யெச்சம்  
 எட்டு - ஆசை, எட்டென்னேவல்,  
 ஒரெண்  
 ஒட்டு - ஒட்டென்னேவல், படை  
 வகுப்பு  
 கட்டு - உறுதி, கட்டென்னேவல்,  
 சாவல், குறி, தளைதல், மலைப்  
 பக்கம், மிகுதி  
 கொட்டு - கொட்டென்னேவல்,  
 மண்வெட்டி  
 சிட்டு - ஓர் புள்  
 சுட்டு - குறி, சுட்டென்னேவல்,  
 வினையெச்சம்  
 செட்டு - செட்டிமை  
 தட்டு - கம்பு முதலிய சில புன  
 பயிர்த்தாள், குற்றம், தட்டென்  
 னேவல், தராசுத்துட்டு, திரிகை,  
 தேர்நடு, பரிசை, மரவட்டணை,  
 முட்டு, முறம், வட்டம்,  
 வளைவு  
 திட்டு - திட்டென்னேவல், மேடு  
 துட்டு - தீமை  
 பட்டு - உல்லாசம், சிற்றூர்,  
 பட்டுச்சீலை, வினையெச்சம்  
 பிட்டு - சிற்றுண்டி, தினைமா,  
 வினையெச்சம்  
 பெட்டு - பொய்

பொட்டு - ஓர் புழு, தாலிப்  
 பொட்டு, தானியப்பொட்டு,  
 நெற்றிக் திலகம்  
 மட்டு - அவதி, அளவு, கள்  
 முட்டு - கடிவாளம், குறைவு,  
 முட்டென்னேவல்  
 மொட்டு - இளம்பூவரும்பு  
 வட்டு - சூதாடுகருவி, திரட்சி  
 குட்டுவன் - சேரன்  
 நட்டுவன் - ஆட்டுவிப்போன்  
 அட்டை - அட்டை, வினைமுற்று  
 ஒட்டை - ஒட்டகம், வினைமுற்று  
 கட்டை - விறகு, வினைமுற்று  
 குட்டை - குள்ளம், சிறுகுளம்,  
 வினைமுற்று  
 கொட்டை - ஓர் காதணி, பாத  
 குறட்டின் குமிழ், மா பலா  
 முதலியவற்றின் கொட்டை,  
 வினைமுற்று  
 சட்டை - அங்கி  
 செட்டை - இறகு  
 தட்டை - கிளிகடிக்கோல், தினைத்  
 தாள், மூங்கில், மொட்டை,  
 வினைமுற்று  
 திட்டை - உரல், திடர், திண்ணை,  
 மேடு, வினைமுற்று  
 துட்டை - வசவி  
 நிட்டை - மனமசைவற்றிருத்தல்  
 நெட்டை - தசைகழிந்தவெலும்பு,  
 நெடுமை  
 பட்டை - மரப்பட்டை, வினை  
 முற்று  
 பெட்டை - ஒட்டகம் கழுதை  
 குதிரை சிங்கம் மரை இவற்  
 றின் பெண், பறவைப்பெண்  
 மட்டை - உடற்குறை, கமுகு  
 தெங்கு பனை இவற்றின்  
 மட்டை  
 முட்டை - அண்டம், தவிடு,  
 வினைமுற்று  
 மொட்டை - மழித்தல்  
 வட்டை - வழி

விட்டை - மலம், வினைமுற்று  
 வெட்டை - உட்டணம், வினை  
 முற்று  
 ஒப்பம் - முதுக்குறைவு  
 சப்பம் - அறுகு, மயிர்  
 தப்பம் - குளிர்ச்சி  
 திப்பம் - காலநுட்பம், திண்மை  
 தெப்பம் - முதிர்ச்சி  
 நுப்பம் - காலநுட்பம், நுண்மை  
 புப்பம் - பூ  
 கொப்பு - சுழற்சி, திரிவு, வளைவு  
 நப்பு - உறவு, சிநேகம்  
 பெப்பு - ஆசை

ண

இணக்கம் - இணக்கல், உடன்  
 பாடு, வினைமுற்று  
 உணக்கம் - வாட்டம், வினை  
 முற்று  
 நுணக்கம் - நுணங்கல்  
 பிணக்கம் - பிணங்கல்  
 வணக்கம் - தொழுதல், வினை  
 முற்று  
 கணக்கு - எண், எழுத்து  
 குணக்கு - கிழக்கு, கோணல்  
 தணக்கு - தணக்கு, நுணவு  
 பிணக்கு - பிணங்கல்  
 இணங்கல் - உடன்படல், வியங்  
 கோண்முற்று  
 உணங்கல் - வாடல், வியங்  
 கோண்முற்று  
 நுணங்கல் - துவளல், நுண்மை,  
 முடங்கல், வியங்கோண்முற்று  
 பிணங்கல் - நெருங்கல், பின்னல்,  
 மாறுபடல், வியங்கோண்முற்று  
 மணங்கல் - பாணை  
 வணங்கல் - தொழுதல், வளைதல்,  
 வியங்கோண்முற்று  
 அணங்கு - அச்சம், அணங்கென்  
 னேவல், அழகு ஆசை, சொல்லு



தெய்வம், தெய்வப்பெண்,  
தேவர்க்காடுங்கூத்து, நோய்,  
வருத்தம்  
இணங்கு - உடன்படென்னேவல்,  
பிசாசம்  
கணங்கு - தேமல்  
நுணங்கு - தேமல், நுணங்கென்  
னேவல், நுண்மை  
மணங்கு - ஆட்டுக்குட்டி, ஓர்  
நிறை  
முணங்கு - அடக்கம்  
தணத்தல் - நீங்கல், போகல்  
நிணத்தல் - கொழுத்தல்,  
முடைதல், வியங்கோண்முற்று  
மணத்தல் - கமழ்தல், கூடல்,  
வாசனை, விடுதல், வேட்டல்  
அணம் - மேல்வாய்  
கணம் - ஓர் நோய், காலநுட்பம்,  
கூட்டம், சிறுமை, திரட்சி,  
படையிலோர் தொகை,  
பிசாசம், மாத்திரை, வட்டம்,  
விலங்கின் கூட்டம்  
குணம் - குடம், சீர்மை, நாணி,  
நிறம், நூல், பண்பு, முக்குணம்  
நிணம் - கொழுப்பு  
பணம் - பருமை, பாம்பின்படம்,  
பாம்பு, பொற்காசு  
பிணம் - பிசாசம், பிரேதம்  
மணம் - கலியாணம், வாசனை  
அணரி - மேல்வாய்  
புணரி - கடல், கடற்றிரை  
இணர் - பூங்கொத்து, பூந்தாது,  
பூமலர்  
துணர் - பூ, பூங்கொத்து, பூந்தாது  
பிணர் - கோங்கு; சர்ச்சரவடிவு  
புணர் - புணரென்னேவல், புதுமை  
வணர் - வளைவு  
உணர்தல் - அறிதல், ஊடறித்தல்,  
எண்ணல், தெளிவு  
கொணர்தல் - கொண்டுவரல்  
புணர்தல் - கலத்தல், சார்தல்  
அணல் - கீழ்வாய், மிடறு

தணல் - நெருப்பு  
நுணல் - தவளைப்பேதம்  
மணல் - மணல்  
கணவம் - அரசமரம்  
பணவம் - தம்பட்டம்  
அணவு - சாரென்னுமேவல், நடு  
உணவு - உணா  
நுணவு - தணக்கமரம், நுணாமரம்  
பிணவு - நாய் பன்றி புல்வாயி  
வற்றின் பெண்  
பணவை - கழுகு, பரண்  
மணவை - அடுப்பு, வினைமுற்று  
உணா - அஃறிணைப்பன்மை,  
வினைமுற்று, உணவு, சோறு  
நுணா - நுணாமரம்  
பிணா - கவரிமா நாய் பன்றி  
புல்வாயிவற்றின் பெண், பெண்  
பொது, விலங்கின் பெண்  
பொது  
அணி - அணியென்னுமேவல்,  
அலங்காரம், ஆழகு ஆபரணம்,  
ஒழுங்கு நன்மை, படைவகுப்பு,  
பெருமை, மலை  
கணி - ஓர் சாதி, கணியென்  
னேவல், மருதநிலம், வேங்கை  
மரம்  
கிணி - கைத்தாளம்  
குணி - ஊமை, குணியென்னேவல்,  
பண்பி, வில்  
திணி - திணியென்னேவல், திண்மை  
துணி - ஒளி, ஜோதி, நாள், துணி  
யென்னேவல், துண்டம், தூக்  
கங்கள், தெளிவு, தேரிடக்கியம்  
பணி - ஆபரணம், ஏவல், சொல்,  
தொழில், தோற்கருவி, பட்டுச்  
சீலை, பணியென்னேவல்,  
பாம்பு  
பிணி - கட்டு, துன்பம், நோய்,  
பிணியென்னேவல்  
மணி - அழகு, ஓசை, கறுப்பு, நவ  
மணிப்பொது, மணிப்பொது,  
முத்து

அணிகம் - சிவிகை  
 கணிகம் - நூறுகோடி  
 திணிகம் - போர்  
 வணிகம் - செட்டு  
 விணிகம் - ஒளி  
 கணிகை - வேசி  
 விணிகை - சச்சு  
 அணிதல் - அலங்கரித்தல், பூணல்  
 தணிதல் - ஆறுதல், பருத்தல்  
 திணிதல் - திண்மை  
 துணிதல் - தெளிதல்  
 பணிதல் - வணங்கல்  
 கணித்தல் - எண்ணல், மதித்தல்  
 முணித்தல் - எண்பெருக்கல்  
 திணித்தல் - துறுத்தல்  
 துணித்தல் - அறுத்தல், வெட்டல்  
 நுணித்தல் - குணம், நுணுக்கல்  
 பணித்தல் - ஈதல், சொல்லல்  
 பிணித்தல் - கட்டல்  
 அணியல் - மாலை, வியங்கோண்  
 முற்று  
 தணியல் - கள், தணிதல், வியங்  
 கோண்முற்று  
 பணியல் - வணங்கல், வியங்  
 கோண்முற்று  
 அணில் - அணிற்பிள்ளை  
 குணில் - கவண், குறுந்தடி, பறை  
 யடிக்குந் தடி  
 துணிவு - தெளிவு  
 பணிவு - வணக்கம்  
 அணு - உயிர், சிறுமை, நுண்மை  
 கணு - கணு  
 குணு - புழு  
 அணுகல் - கிட்டல், வியங்கோண்  
 முற்று  
 நணுகல் - கிட்டல், வியங்கோண்  
 முற்று  
 திணுக்கம் - திணுங்கல்  
 துணுக்கம் - அச்சம், உள்ளோசை  
 நுணுக்கம் - கூர்மை, நுண்மை  
 திணுங்கல் - நெருங்கல், வியங்  
 கோண்முற்று

நுணுங்கல் - நுண்மை, வியங்  
 கோண்முற்று  
 அணை - கரைப்பொது, செய்  
 கரை, புணரென்னுமேவல்,  
 மெத்தை, வரம்பு  
 இணை - இச்சை, இணையென்னு  
 மேவல், உவமை, சண்ணிணை,  
 கூந்தல், துணை  
 கணை - அம்பு, திரட்சி, நிறைவு,  
 பூரநாள், வளைதடி  
 கிணை - மருதப்பறை  
 திணை - அசத்திணை, அஹிணை,  
 இடம், உயர்திணை, ஒழுக்கம்,  
 குடி, குலம், புறத்திணை, பூமி  
 துணை - அளவு இணை, ஒப்பு,  
 சகாயம், சல்லியம்  
 பணை - அரசமரம், குதிரைப்  
 பந்தி, பணையென்னேவல்,  
 பருமை, பறைப்பொது, பிழைத்  
 தல், பெருமை, மரக்கொம்பு,  
 மருத நிலப்பறை, மருதநிலம்  
 முரசு, முங்கில், வயல், விலங்  
 கின் படுக்கை  
 பிணை - ஆசை, உடன்பாடு,  
 ஒட்டகம் கவரி கழுதை குதிரை  
 நாய் பன்றி புல்வாய் யானையி  
 வற்றின் பெண், கட்டு, பிணை  
 யென்னேவல், பூமாலை  
 புணை - தெப்பம், புணையென்  
 னேவல், மூங்கில், விலங்கு  
 மணை - மணை  
 அணைத்தல் - தழுவல்  
 இணைத்தல் - சேர்த்தல்  
 பணைத்தல் - பருத்தல், பிழைத்தல்  
 பிணைத்தல் - கட்டல்  
 இணைவு - கலத்தல்  
 துணைவு - விரைவு  
 பிணைவு - புணர்ச்சி  
 எண் - எண்ணிக்கை, எண்  
 னென்னுமேவல், எளிமை,  
 எள், கணக்கு, சோதிட நூல்,  
 வரையறை, வலி, விசாரம்

கண் - இடம், ஏழுநூருபு (உ-ம்: மணிக்கொணாளி), கணு, கண் ணென்னேவல், கண்ணோட் டம், பெருமை, மயிற்றோகைக் கண், மூங்கில், விழி  
 தண் - குளிர்ச்சி  
 பண் - இசைப்பாட்டு, குதிரைக் கல்லணை, நிறை நரம்புள்ள வீணை, பண்ணென்னேவல்  
 புண் - ஊன், விரணம்  
 பெண் - பெண்  
 மண் - ஒப்பனை, சுட்டசாந்து, பூமி, மண்ணென்னேவல், மலை, மாட்சிமை, முழுவின் மார்ச்சனை  
 விண் - ஆகாயம், இளமை, மேகம்  
 கண்டகம் - காடு, சுரிகை, முள்வான்  
 தண்டகம் - தண்டகாரணியம், வடமொழியிலோர் செய்யுள்  
 தொண்டகம் - குறிஞ்சி நிலப்பறை  
 மண்டகம் - சருக்கரை போடாத கோதுமைப் பூரி  
 முண்டகம் - கள், தாமரை, தாழை, நெற்றி, முட்செடி, முள்ளிச் செடி  
 கண்டகர் - அசுரர், கீழ்மக்கள்  
 பெண்டகர் - அலியர்  
 குண்டகன் - தலைவனைப் பிழைத்தீன்ற சோரபுத்திரன்  
 தண்டகன் - ஓரரக்கன்  
 அண்டம் - ஆகாயம், பீசம், முட்டை  
 கண்டம் - எழுத்தாணி, கண்ட சருக்கரை, கவசம், கழுத்து, கைப்பிடிவாள், சிறுவாள், திரைச்சீலை, துண்டம், நாடு, யானைக்கச்சை, வெல்லம்  
 குண்டம் - குடுவை, குண்டம், குளம், பாணை  
 சண்டம் - கொடுமை, சிக்கிரம், பேடு

சண்டம் - கள், யானைத் துதிக்கை  
 தண்டம் - அரசன், கொடுங் கோன்மையானிறையிறுத்தல், ஊன்றுகோல், ஓர்புருட்ப பிரமாணம், குடைக்காம்பு, தண்டிப்பு, நாடு, படை, பண்டாரம், பற்றுக்கோடு, யானை செல்வழி, வணங்கல்  
 துண்டம் - சாரைப்பாம்பு, துணி, துண்டித்தல், முகம், மூக்கு, பறவை மூக்கு, யானைத் துதிக்கை  
 பண்டம் - பண்ணிகாரம், பொன், மெய்யறிவு  
 பிண்டம் - உடல், உண்டை, கருப்பத்திலிருக்கும் பிண்டம், கவளம், கூட்டம், சோறு, பிச்சை  
 மண்டம் - தயிரேடு  
 முண்டம் - உடற்குறை, தலை, திரட்சி, மொட்டைத்தலை  
 அண்டர் - இடையர், பகைவர், வானோர்  
 இண்டர் - இடையர்  
 பண்டர் - பாடற் கீழ்மக்கள்  
 பெண்டர் - அலியர்  
 மண்டர் - படைவீரர்  
 வண்டர் - கவிகள் கற்றோர், மங்கலப் பாடகர்  
 குண்டலம் - ஆகாயம், குழை வட்டம்  
 தொண்டலம் - யானை துதிக்கை  
 மண்டலம் - நாடு, பூமி, வட்டம்  
 விண்டலம் - ஆகாயம்  
 குண்டலி - இசங்கு காளி, பாம்பு  
 மண்டலி - ஓர்வகைப் பாம்பு, கூட்டம், நாய், பூமி, பூனை  
 தண்டலை - ஓரூர், சோலை, பூந்தோட்டம்  
 வெண்டலை - தலையோடு  
 அண்டல் - கிட்டல், வியங்கோண் முற்று

உண்டல் - புசித்தல்  
 கண்டல் - தாழை, நீர்முள்ளி  
 கின்னடல் - தோண்டல், வியங்  
 கோண்முற்று  
 கொண்டல் - கீழ்காற்று, மேகம்  
 கண்டல் - சுண்டுதல், தெறித்தல்,  
 வியங்கோண்முற்று  
 தண்டல் - தண்டுதல், வியங்  
 கோண்முற்று  
 நொண்டல் - நொண்டுதல், வியங்  
 கோண்முற்று, வியங்கல்  
 மண்டல் - நெருங்கல், மிகல், வியங்  
 கோண்முற்று  
 மிண்டல் - நெருங்கல், வியங்  
 கோண்முற்று  
 வண்டல் - மகளிர் விளையாட்டு,  
 வண்டல்  
 விண்டல் - மூங்கில்  
 பண்டனம் - போர்  
 முண்டனம் - மழித்தல்  
 ஒண்டன் - ஆணரி  
 கண்டன் - ஓர்சோழன், புருடன்  
 சண்டன் - காலன், சிவன்,  
 சூரியன், நமன், பேடி  
 சுண்டன் - அறிவிலி, சதயநாள்  
 தண்டன் - வணங்கல், முஞ்சுறு  
 மிண்டன் - திண்ணியன்  
 வண்டன் - திண்ணியன்  
 செண்டாயுதன் - ஐயனார்  
 தண்டாயுதன் - ஐயனார்  
 உண்டி - உண்டல், உண்டா  
 யென்னுமுற்று, பறவையுணவு  
 கண்டி - ஆபரணப்பெட்டி,  
 ஓரளவு, ஓர் தேசம், கண்டி  
 யென்னேவல், தோளணி,  
 பதக்கம், வினைமுற்று  
 குண்டி - ஈரல், மீன்சினை  
 கெண்டி - கெண்டிகை  
 கொண்டி - கொள்ளை, வினை  
 முற்று  
 கண்டி - கள், சுக்கு, நீர்ச்சுண்டி,  
 வினையெச்சம்

தண்டி - ஓர் புலவன், தண்டி  
 யென்னேவல், தண்டேசன்,  
 வினையெச்சம்  
 திண்டி - தம்பட்டம், யானை  
 தொண்டி - ஓநூர், கள்  
 பண்டி - உரோகணிநாள், பண்டி,  
 வயிறு  
 பிண்டி - அசோகமரம், கூட்டம்  
 தினைமா, பிண்டியென்னேவல்  
 பிண்ணாக்கு, புநர்பூசம், மா  
 முண்டி - நாவிதன், முண்டியென்  
 நேவல், மொட்டைத்தலையன்  
 கண்டிகை - கடகம், தோளணி,  
 பணிச்செப்பு, பதக்கம்,  
 மாதரணிவடம்  
 குண்டிகை - கமண்டலம்  
 சுண்டிகை - காளி, தூர்க்கை  
 கண்டிகை - உண்ணா  
 தண்டிகை - சிவிகை  
 மண்டிகை - அப்ப வர்க்கம்  
 கண்டிதம் - கண்டிப்பு  
 முண்டிதம் - மொட்டை  
 கண்டித்தல் - தரித்தல், வெட்டல்  
 தண்டித்தல் - தண்டித்தல்,  
 வெட்டல்  
 துண்டித்தல் - அறுத்தல்,  
 வெட்டல்  
 பிண்டித்தல் - பிண்டமாக்கல்  
 முண்டித்தல் - மழித்தல்  
 குண்டியம் - பழிச்சொல்  
 கொண்டியம் - வெறும் புறங்கறல்  
 இண்டு - ஈகைக்கொடி  
 கண்டு - கருப்புக்கட்டி கழலைக்  
 கட்டி, வினைமுற்று, வினை  
 யெச்சம்  
 குண்டு - ஆண்குதிரை, ஆழம்,  
 உருட்டுருண்டை, தாழ்வு,  
 திரண்டகல்  
 செண்டு - குதிரை, வையாளிவீதி,  
 செண்டு, பந்தெறிவீதி  
 ஞண்டு - கர்க்கடகவிராசி, நண்டு

தண்டு - ஒந்தி, சிவிகை, சேனை,  
 தடி, தண்டாயுதம், தண்டென்  
 னேவல், துளையுடைப்  
 பொருள், நமனாயுதம், படை,  
 பூவிதழ், மிதுனவிராசி,  
 மூங்கில், வரம்பு, வீணை  
 துண்டு - துண்டம்  
 தொண்டு - அடிமை, ஒன்பது,  
 பழமை  
 நண்டு - கர்க்கடகவிராசி, நண்டு  
 பண்டு - பழமை  
 பெண்டு - பெண்மகள்  
 மிண்டு - மதத்தாற்பிழைத்தல்,  
 மிண்டென்னேவல்  
 வண்டு - அம்பு, குற்றம், கைவளை,  
 சங்கு, பூசநாள், வண்டு  
 விண்டு - அட்டாதசதரும நூலி  
 லொன்று, காற்று, திருமால்,  
 மலை, மூங்கில், மேகம், வினை  
 யெச்சம்  
 அண்டை - அருகிடம், வினை  
 முற்று  
 இண்டை - இண்டு, தாமரை,  
 மாலை  
 உண்டை - உண்டாயென்னு  
 முற்று, திரட்சி, படைவகுப்பு  
 கண்டை - சீலை, பெருமணி,  
 யானைமணி, வினைமுற்று  
 குண்டை - இடபவிராசி, எருது,  
 சட்டி  
 கெண்டை - ஓர் மீன்  
 கொண்டை - மயிர்முடி, வினை  
 முற்று  
 சண்டை - போர்  
 சுண்டை - சுண்டைச்செடி,  
 வினைமுற்று  
 தண்டை - காலணி, பிரப்பங்  
 கேடகம், வினைமுற்று  
 தொண்டை - ஆதொண்டைச்  
 செடி, கழுத்து கோவைச்செடி,  
 யானைத்துதிக்கை

மண்டை - இரப்போர்க்கலம்,  
 தலையோடு, வினைமுற்று  
 முண்டை - விதவை  
 திண்ணகம் - செம்மறிக்கடா,  
 துருவாட்டேறு  
 வண்ணகம் - முடுகியல்  
 அண்ணம் - உண்ணா, மேல்வாய்  
 எண்ணம் - குறிப்பு, மதிப்பு  
 கிண்ணம் - சிறுவட்டில், நாழிகை  
 வட்டில்  
 சுண்ணம் - சுட்டசாந்து, சுண்ணப்  
 பொடி, பராகம், புழுதி  
 செண்ணம் - வடிவு  
 தண்ணம் - ஒரு கப்பறை, காடு,  
 குளிர், பறைப்பொது, மழு  
 திண்ணம் - மெய், வலி  
 மண்ணம் - சுட்டசாந்து  
 வண்ணம் - அழகு, இராகம்,  
 குணம், சந்தம், சாந்துப்பொது,  
 நன்மை, நிறம், வடிவு  
 எண்ணலர் - பகைவர்  
 நண்ணலர் - பகைவர்  
 அண்ணல் - அருகன், இராசா,  
 சார்தல், தமையன், புத்தன்,  
 பெருமையிற் சிறந்தோன்,  
 முல்லை நிலத்தலைவன்,  
 வியங்கோண்முற்று  
 உண்ணல் - புசித்தல், வியங்  
 கோண்முற்று  
 எண்ணல் - குறித்தல், தேர்ச்சி,  
 மதித்தல், வியங்கோண்முற்று  
 ஒண்ணல் - பொருந்தல், வியங்  
 கோண்முற்று  
 கண்ணல் - கருதல், குறித்தல்,  
 வியங்கோண்முற்று  
 நண்ணல் - கிட்டல், சார்தல்,  
 வியங்கோண்முற்று  
 பண்ணல் - செய்தல், வியங்  
 கோண்முற்று  
 மண்ணல் - அலங்கரித்தல்,  
 கழுவல்

பண்ணவர் - கடவுளார், பாடகர்,  
முனிவர்  
மண்ணவர் - மனிதர்  
தண்ணவன் - சந்திரன்  
பண்ணவன் - அருகன், குரு,  
திண்ணியன்  
விண்ணவன் - அருகன், தேவன்  
அண்ணன் - தமையன்  
கண்ணன் - திருமால்  
நண்ணார் - பகைவர்  
வண்ணார் - ஏகாலியர்  
கண்ணி - அரும்பு, தாம்பு,  
புட்படுக்குங் சுயிறு  
பூங்கொத்து பூமாலை,  
வினையெச்சம்  
கிண்ணி - கிண்ணம்  
திண்ணியன் - வலியுடையோன்  
புண்ணியன் - அரன், அருகன்  
தெண்ணீர் - தெளிநீர்  
புண்ணீர் - இரத்தம்  
ஒண்ணுதல் - பொருந்துதல், மசுடு  
கண்ணுதல் - சுருதுதல், சிவன்  
மண்ணுலகு - பூமி  
விண்ணுலகு - தேவலோகம்  
கண்ணேறு - கண்ணூறு  
விண்ணேறு - இடி  
திண்ணை - வேதிகை  
பண்ணை - ஓர் செடி, குளம்,  
மகளிர் கூட்டம், மகளிர்  
விளையாட்டு, மருதநிலம்,  
வயல், விலங்கின்படுக்கை,  
வினைமுற்று  
பெண்ணை - அனுடநாள்,  
ஓராறு, பனைமரம்  
மண்ணை - அறிவில்லான்,  
இளமை, பிசாசம்,  
வினைமுற்று  
மண்ணோர் - மனிதர்  
விண்ணோர் - தேவர்  
கண்படல் - உறங்கல், வியங்  
கோண்முற்று

பண்படல் - செவ்விதாதல், வியங்  
கோண்முற்று  
நண்பு - நட்பு  
பண்பு - குணம்  
அண்மை - அணிமை  
உண்மை - அறிவு, மெய்  
எண்மை - எளிமை  
ஒண்மை - அழகு அறிவு, ஒழுங்கு  
நண்மை, மிகுதி  
கண்மை - கண்ணோட்டம்  
தண்மை - இகழ்த்தகு பொருள்,  
எளிமை, குளிர்ச்சி, தாழ்வு,  
புல்லறிவு  
திண்மை - வலி  
நுண்மை - நுணுக்கம்  
பெண்மை - பெண்டன்மை,  
மாட்சிமை  
வண்மை - அழகு, ஈகை, குணம்,  
புகழ், மெய்மை, வளமை  
வெண்மை - அறிவிண்மை,  
இளைமை, வெள்ளை

த

அதகம் - மருந்து  
உதகம் - நீர், பூமி, மழைத்துளி  
சதகம் - ஓர் பிரபந்தம்  
பதகம் - பறவை  
சிதகன் - சுக்கிரன், தூக்கணங்  
குருவி  
பதகன் - பாதகன்  
உதக்கு - வடக்கு  
பதக்கு - இரண்டு மரக்காற்  
கொண்டது  
சிதடி - அறிவிலி, சிள்வண்டு  
பதடி - பதர்  
உதடு - உதடு  
சிதடு - பேதமை  
இதணம் - பரண்  
உதணம் - மொட்டம்பு  
பதணம் - மதினுண்மேடை, மதில்

மதத்தல் - கொழுத்தல்  
 மிதத்தல் - மிதப்பு  
 விதத்தல் - மிகப்புடல்  
 அதம் - அத்திமரம், சங்கரித்தல்,  
 தாழ்வு, பள்ளம்  
 இதம் - உரிமை, சொல்  
 உதம் - நீர்  
 கதம் - கடந்தது, கோபம், சினம்,  
 பாம்பு  
 குதம் - அபானப்புழை  
 சதம் - அறுபடுபயிர், இலை,  
 இறகு, நிலைமை, நூறு  
 சிதம் - சயமுறப்படல், ஞானம்,  
 விண்மீன், வெண்மை  
 சுதம் - கேடு  
 ததம் - அகலம்  
 துதம் - அசைவு  
 நதம் - மேற்கோடுமாறு, வளைவு  
 பதம் - அடையாளம், அழகு,  
 அறுகு, இடம், உண்டல்,  
 காலம், கால், சொல், சோறு,  
 நாழிகை, பக்குவம், வரிசை,  
 வழி  
 மதம் - கருத்து, சமயமதம்,  
 சம்மதம், செருக்கு, யானை,  
 மதம், வலி  
 மிதம் - அளவு  
 முதம் - உவமை  
 விதம் - புட்பொது, விதம்  
 சுதம்பம் - ஆன்கூட்டம், கடப்ப  
 மரம், வாசனைப்பொடி, வெண்  
 கடம்பு  
 நிதம்பம் - கடிதடம், மலைப்  
 பக்கம்  
 இதயம் - மனம்  
 உதயம் - விடியல்  
 சதயம் - ஓர் நாள்  
 அதரம் - கீழுதடு  
 இதரம் - அந்நியம், ஈனம்  
 உதரம் - வயிறு  
 குதரம் - மலை  
 சிதரம் - உறி

அதரிசனம் - குருடு  
 சுதரிசனம் - கண்ணாடி,  
 சக்கராயுதம்  
 நிதரிசனம் - திருட்டாந்தம்  
 அதர் - ஆட்டின் கழுத்ததர்,  
 நுண்மணல், புழுதி, வழி  
 சிதர் - சிதரென்னேவல், சீலைத்  
 துணி, பராகம், பூந்தாது,  
 மழைத்துளி, மழைத்தூவல்  
 பதர் - பதர்  
 புதர் - புதர், புலவர்  
 மதர் - களிப்பு, மதரென்னேவல்,  
 மிகுதி  
 சிதர்த்தல் - சிந்துதல்  
 மதர்த்தல் - களித்தல்  
 மதர்ப்பு - மதர்பு  
 விதர்ப்பு - அச்சம், நெருக்கம்,  
 போர், வெற்றி  
 சுதலி - காற்றாடி, தேற்றாமரம்,  
 வாழை, விருதுக்கொடி  
 முதலி - முதல்வன், வினையெச்சம்  
 சுதலிகை - துகிற்கொடி  
 மதலிகை - ஆபரணத்தொடக்கு  
 வடிவு, தூக்கங்கள்  
 நுதலுதல் - கருதல், குறித்தல்  
 முதலுதல் - முதலாதல்  
 இதலை - கொப்பூழ்  
 குதலை - அறிவில்லான், மழலைச்  
 சொல்  
 சிதலை - கறையான், சீலைத்துணி,  
 நோய்  
 திதலை - தேமல்  
 பதலை - சிறுமலை, தாழி, மத்  
 தளம், மலை, வாயகன்றபறை  
 மதலை - கொடுங்கை, கொன்றை  
 மரம், தூண், மகன், மரக்கலம்  
 மிதலை - கொப்பூழ்  
 முதலை - நீர்வாழ்முதலை,  
 வினைமுற்று  
 விதலை - நடுக்கம்  
 இதல் - கவுதாரி, சிவல்  
 ததல் - நிலை

நுதல் - நுதலென்னேவல், நெற்றி,  
 புருவம்  
 புதல் - புருவம், புல், பூடு  
 முதல் - ஆதி, ஏழனுருபு (உ-ம்:  
 சுரன் முதல் வந்தவுரன் மாய  
 மாலை), முதலென்னேவல்  
 புதல்வன் - மகன்  
 முதல்வன் - அரசன், அரன்,  
 அருகன், கடவுள்  
 புதல்வி - மகள்  
 முதல்வி - தலைவி  
 உதவல் - ஈதல், சகாயம், வியங்  
 கோண்முற்று  
 சிதவல் - சீரை, தேரிடக்கியம்  
 உதவி - கொடை, சகாயம், வினை  
 யெச்சம்  
 பதவி - செல்வம், வழி  
 அதவு - அத்திமரம்  
 இதவு - இதம்  
 கதவு - கதவு, காவல்  
 புதவு - ஓர்வகைப் புல், கதவு,  
 கோபுரவாயிலிற்கதவு விட்டுப்  
 புகும்வழி  
 ப்தவை - வழி  
 மிதவை - சோறு, தெப்பம்,  
 வினைமுற்று  
 விதவை - சைம்பெண், வினைமுற்று  
 அதழ் - பூவிதழ்  
 இதழ் - இலை, உதடு, கண்ணிமை,  
 பனையேடு, பூவிதழ்  
 அதள் - தோல்  
 உதள் - மேடவிராசி,  
 வெள்ளாட்டுக்கடா  
 உதறல் - உதறுதல், வியங்கோண்  
 முற்று  
 கதறல் - கூப்கோபிடல், வியங்  
 கோண்முற்று  
 சிதறல் - சிந்தல், வியங்கோண்  
 முற்று  
 பதறல் - வியங்கோண்முற்று,  
 விரைதல்

சுதனம் - கடுப்பு, கலக்கம், போர்  
 சதனம் - இலை, அறகு, வீடு  
 சுதனம் - ஆயுதப்பொது  
 நிதனம் - சாவு  
 மதனம் - கடைதல், காமம்,  
 மொளனம்  
 வதனம் - முகம்  
 விதனம் - வேதனை  
 சிதன் - அச்சமுள்ளோன், கக்கிரன்  
 சுதன் - மகன்  
 பதன் - பக்குவம்  
 புதன் - ஓர் கிரகம், தேவன்,  
 புலவன்  
 மதன் - அழகு, கலக்கம், காமன்,  
 மாட்சிமை, வலி, வளமை  
 வதன் - கொலைசெய்வோன்  
 சதா - எப்போழ்தும், மரக்கலம்  
 பிதா - அருகன், கடவுள், சிவன்,  
 தந்தை, பெருநாரை  
 புதா - கொக்கு  
 உதாரம் - கொடை  
 சிதாரம் - தேரிடக்கியம்  
 உதானம் - கண்டத்தியங்கும் வாயு  
 நிதானம் - ஆதிகாரணம்,  
 கூடவுண்மணிக்கும் நவமணிக்  
 கும் பொது, நிச்சயம், படை,  
 பொன்  
 விதானம் - உபாயம், கூட்டம்,  
 மேற்கட்டி, விதம்  
 அதி - மிகுதிப் பொருளைத்தரும்  
 இடைச்சொல்  
 இதி - உறுதி, பிசாசம்  
 உதி - உதித்தலைச்செய்யென்னு  
 மேவல், உலைத்துருத்தி, ஓர்  
 மரம்  
 ஒதி - உதிமரம்  
 சதி - உபாயம், கதியென்னேவல்,  
 குதிரைநடை, சரண்புகல்,  
 நடை, நாற்கதி, பரகதி, வழி  
 குதி - காற்குதி, குதியென்னேவல்  
 சதி - உரோகணி, கற்புடையாள்,  
 சோறு, உரோகணி, தாள



வொத்து, பார்வதி, வஞ்சனை,  
வட்டம்

சதி - சங்கீதசுருதி

ததி - தயிர், பருவம்

திதி - காசிபபிரமாவின் மனைவி,  
காத்தல், சந்திரனாள், திதியென்  
னேவல், நிலை, நிலை பெறுதல்

துதி - துதித்தல், துதியென்னேவல்

நதி - கிழக்கோடுமாறு

நிதி - ஆபரணத்திற்றொங்கணி,  
கடவுண்மணிக்கு நவமணிக்கும்  
பொது, நிறைவு, பொன்

நுதி - முனை

நொதி - பெருஞ்சேறு

பதி - அரசன், இடம், ஊர், எப்  
பொருட்கும் இறைவன், குரு  
கொழுநன், நகரம், பதியென்  
னேவல், மருத நிலத்தார்,  
மூத்தோன், வீடு

பொதி - அம்பலம், ஒலைக்குடை,  
கரிகாடு, பொதி, பொதியென்  
னேவல்

மதி - அறிவு, கர்க்கடகவிராசி,  
சந்திரன், நிதானம், மதியென்  
னேவல், மாதம், முன்னிலை  
யசைச்சொல் (உ-ம்: சென்மதி  
பெரும)

மிதி - மிதித்தல், மிதியென்னேவல்  
யதி - தாளப்பிரமாணம், முனிவர்,  
மோனை

வதி - சேறு, வதியென்னேவல், வழி  
விதி - உண்மை, ஊழ், குணம், செய்  
தொழில், செல்வம், நியமித்தல்,  
பிரமன், மெய், விதியென்  
னேவல், வேதாகம விதி

அதிகம் - இலாபம், குருக்கத்தி,  
படை, பொலிவு, மிகுதி

பதிகம் - பத்துச்செய்யுளான்  
முற்றுப்பெறுவது, பாயிரம்

மதிகம் - மோர்

பொதிதல் - மூடுதல்

வதிதல் - தங்கல்

உதித்தல் - தோன்றுதல், பருத்தல்

சதித்தல் - எழுச்சி, ஒலித்தல்

குதித்தல் - கடத்தல், பாய்தல்

கொதித்தல் - கொதித்தல், சினக்  
குறிப்பு

திதித்தல் - நிலைபெறுத்தல்

துதித்தல் - வாழ்த்தல்

பதிந்தல் - புதைத்தல்

மதித்தல் - கடைதல், மதத்தல்,  
வரையறுத்தல்

மிதித்தல் - குதித்தல்

விதித்தல் - உண்டாக்கல், செய்தல்,  
சொல்லல்

அதிபதி - அரசன்

சதிபதி - சிவன்

நதிபதி - கடல்

நிதிபதி - குபேரன்

நிதியம் - கடவுண்மணிபொன்  
முதலியபதினான்குவகைப்  
பொது

பதியம் - பாசி, வினைமுற்று

பொதியம் - தென்மலை, வினை  
முற்று

மதியம் - சந்திரன், வினைமுற்று

புதியர் - விருந்தினர்

முதியர் - மூத்தோர்

உதிரம் - இரத்தம்

கதிரம் - அம்பு, கருங்காலி

முதிரம் - மேகம்

உதிரன் - செவ்வாய்

பதிரன் - செவிடன்

வதிரன் - செவிடன்

அதிரிசம் - காணப்படாதது

சதிரிசம் - உவமை

அதிரேகம் - அதிசயம்

வெதிரேகம் - எதிர்மறை

குதிரை - குதிரை

முதிரை - அவரைகாராமணி  
கொள்துவரையிவை முதலி  
யன, வினைமுற்று

அதிர் - அதிரென்னேவல், ஒலி

நுதல் - நுதலென்னேவல், நெற்றி,  
புருவம்  
புதல் - புருவம், புல், பூடு  
முதல் - ஆதி, ஏழனுருபு (உ-ம்:  
சுரன் முதல் வந்தவுரன் மாய  
மாலை), முதலென்னேவல்  
புதல்வன் - மகன்  
முதல்வன் - அரசன், அரன்,  
அருகன், கடவுள்  
புதல்வி - மகள்  
முதல்வி - தலைவி  
உதவல் - ஈதல், சகாயம், வியங்  
கோண்முற்று  
சிதவல் - சீரை, தேரிடக்கியம்  
உதவி - கொடை, சகாயம், வினை  
யெச்சம்  
பதவி - செல்வம், வழி  
அதவு - அத்திமரம்  
இதவு - இதம்  
கதவு - கதவு, காவல்  
புதவு - ஓர்வகைப் புல், கதவு,  
கோபுரவாயிலிற்கதவு விட்டுப்  
புகும்வழி  
ப்தவை - வழி  
மிதவை - சோறு, தெப்பம்,  
வினைமுற்று  
விதவை - சைம்பெண், வினைமுற்று  
அதழ் - பூவிதழ்  
இதழ் - இலை, உதடு, கண்ணிமை,  
பனையேடு, பூவிதழ்  
அதள் - தோல்  
உதள் - மேடவிராசி,  
வெள்ளாட்டுக்கடா  
உதறல் - உதறுதல், வியங்கோண்  
முற்று  
கதறல் - கூப்கோபிடல், வியங்  
கோண்முற்று  
சிதறல் - சிந்தல், வியங்கோண்  
முற்று  
பதறல் - வியங்கோண்முற்று,  
விரைதல்

கதனம் - கடுப்பு, கலக்கம், போர்  
சதனம் - இலை, அறகு, வீடு  
சுதனம் - ஆயுதப்பொது  
நிதனம் - சாவு  
மதனம் - கடைதல், காமம்,  
மௌனம்  
வதனம் - முகம்  
விதனம் - வேதனை  
சிதன் - அச்சமுள்ளோன், சுக்கிரன்  
சுதன் - மகன்  
பதன் - பக்குவம்  
புதன் - ஓர் கிரகம், தேவன்,  
புலவன்  
மதன் - அழகு, கலக்கம், காமன்,  
மாட்சிமை, வலி, வளமை  
வதன் - கொலைசெய்வோன்  
சதா - எப்போழ்தும், மரக்கலம்  
பிதா - அருகன், கடவுள், சிவன்,  
தந்தை, பெருநாரை  
புதா - கொக்கு  
உதாரம் - கொடை  
சிதாரம் - தேரிடக்கியம்  
உதானம் - கண்டத்தியங்கும் வாயு  
நிதானம் - ஆதிகாரணம்,  
கடவுண்மணிக்கும் நவமணிக்  
கும் பொது, நிச்சயம், படை,  
பொன்  
விதானம் - உபாயம், கூட்டம்,  
மேற்கட்டி, விதம்  
அதி - மிகுதிப் பொருளைத்தரும்  
இடைச்சொல்  
இதி - உறுதி, பிசாசம்  
உதி - உதித்தலைச்செய்யென்னு  
மேவல், உலைத்துருத்தி, ஓர்  
மரம்  
ஒதி - உதிமரம்  
கதி - உபாயம், கதியென்னேவல்,  
குதிரைநடை, சரண்புகல்,  
நடை, நாற்கதி, பரகதி, வழி  
குதி - சாற்குதி, குதியென்னேவல்  
சதி - உரோகணி, கற்புடையாள்,  
சோறு, உரோகணி, தாள

வொத்து, பார்வதி, வஞ்சனை,  
வட்பம்

சதி - சங்கீதகருதி

ததி - தயிர், பருவம்

திதி - காசிபிரமாவின் மனைவி,

காத்தல், சந்திரனாள், திதியென்  
னேவல், நிலை, நிலை பெறுதல்

துதி - துதித்தல், துதியென்னேவல்

நதி - கிழக்கோடுமாறு

நிதி - ஆபரணத்திற்றொங்கணி,  
கடவுண்மணிக்கு நவமணிக்கும்

பொது, நிறைவு, பொன்

நுதி - முனை

நொதி - பெருஞ்சேறு

பதி - அரசன், இடம், ஊர், எப்  
பொருட்கும் இறைவன், குரு,  
கொழுநன், நகரம், பதியென்  
னேவல், மருத நிலத்தூர்,  
மூத்தோன், வீடு

பொதி - அம்பலம், ஒலைக்குடை,  
கரிகாடு, பொதி, பொதியென்  
னேவல்

மதி - அறிவு, கர்க்கடகவிராசி,  
சந்திரன், நிதானம், மதியென்  
னேவல், மாதம், முன்னிலை  
யசைச்சொல் (உ-ம்: சென்மதி  
பெரும)

மிதி - மிதித்தல், மிதியென்னேவல்  
யதி - தாளப்பிரமாணம், முனிவர்,  
மோனை

வதி - சேறு, வதியென்னேவல், வழி

விதி - உண்மை, ஊழ், குணம், செய்  
தொழில், செல்வம், நியமித்தல்,  
பிரமன், மெய், விதியென்  
னேவல், வேதாகம விதி

அதிகம் - இலாபம், குருக்கத்தி,  
படை, பொலிவு, மிகுதி

பதிகம் - பத்துச்செய்யுளான்  
முற்றுப்பெறுவது, பாயிரம்

மதிகம் - மோர்

பொதிதல் - மூடுதல்

வதிதல் - தங்கல்

உதித்தல் - தோன்றுதல், பருத்தல்

கதித்தல் - எழுச்சி, ஒலித்தல்

குதித்தல் - கடத்தல், பாய்தல்

கொதித்தல் - கொதித்தல், சினக்

குறிப்பு

திதித்தல் - நிலைபெறுத்தல்

துதித்தல் - வாழ்த்தல்

பதித்தல் - புதைத்தல்

மதித்தல் - கடைதல், மதத்தல்,

வரையறுத்தல்

மிதித்தல் - குதித்தல்

விதித்தல் - உண்டாக்கல், செய்தல்,  
சொல்லல்

அதிபதி - அரசன்

சதிபதி - சிவன்

நதிபதி - கடல்

நிதிபதி - குபேரன்

நிதியம் - கடவுண்மணிபொன்

முதலியபதினான் குவகைப்

பொது

பதியம் - பாசி, வினைமுற்று

பொதியம் - தென்மலை, வினை  
முற்று

மதியம் - சந்திரன், வினைமுற்று

புதியர் - விருந்தினர்

முதியர் - மூத்தோர்

உதிரம் - இரத்தம்

கதிரம் - அம்பு, கருங்காலி

முதிரம் - மேகம்

உதிரன் - செவ்வாய்

பதிரன் - செவிடன்

வதிரன் - செவிடன்

அதிரிசம் - காணப்படாதது

சதிரிசம் - உவமை

அதிரேகம் - அதிசயம்

வெதிரேகம் - எதிர்மறை

குதிரை - குதிரை

முதிரை - அவரைகாராமணி

கொள்துவரையிவை முதலை

யன, வினைமுற்று

அதிர் - அதிரென்னேவல், ஒலி

எதிர் - எதிரென்னேவல், ஒப்புமுன்  
 க்திர் - கதிர், சூரியகிரகணம்,  
 சூரியன், தேருட்பரப்பின்  
 மரம், பயிர்க்கதிர்  
 குதிர் - நெல் முதலிய வைக்குங்  
 குதிர்  
 பிதிர் - கதை, காலநுட்பம்,  
 திவலை, நொடி, பராகம்,  
 பிதிரென்னேவல், பிதிர்க்கள்  
 வெதிர் - மூங்கில்  
 அதிர்ச்சி - ஆரவாரம்  
 முதிர்ச்சி - முதிர்வு  
 அதிர்தல் - நடுங்கல்  
 எதிர்தல் - தோன்றல், மலைதல்  
 பொதிர்தல் - மிகுதல்  
 முதிர்்தல் - காய்தல், வறத்தல்  
 அதிர்த்தல் - அதட்டல்,  
 சொல்லுதல்  
 உதிர்்த்தல் - உகுத்தல்  
 எதிர்்த்தல் - அலைத்தல், எதிர்்த்தல்  
 விதிர்்த்தல் - நடுங்கல்  
 வெதிர்்த்தல் - சினத்தல்  
 கதிர்நாள் - உத்திரநாள்  
 பிதிர்நாள் - அமாவாசையை,  
 இறந்தோர்நாள், மகநாள்  
 எதிர்ந்தோர் - பகைவர்  
 முதிர்ந்தோர் - மூத்தோர்  
 அதிர்ப்பு - அச்சம், அதிரல்,  
 ஆரவாரம், நடுக்கம்  
 எதிர்ப்பு - எதிர்்த்தல்  
 பொதிர்ப்பு - அச்சம், நடுக்கம்  
 முதிர்ப்பு - கலக்கம்  
 விதிர்ப்பு - அச்சம், நடுக்கம்  
 வெதிர்ப்பு - கலக்கம், சினக்குறிப்பு,  
 நடுக்கம்  
 அது - அஃது வேற்றுமையுருபு  
 இது - இஃது  
 உது - உஃது  
 எது - யாது  
 கது - வடுப்படல், வெடிப்பு  
 பொது - சாதாரணம்

மது - இருப்பைப் பூத்திராவகம்,  
 ஓரரக்கன், கள், சித்திரை  
 மாதம், தேன், மகரந்தம்,  
 வசந்தகாலம்  
 யது - ஓரரசன்  
 விது - சந்திரன், விட்டுணு  
 கொதுகு - கொசுகு  
 முதுகு - பின்புறம்  
 ஒதுக்கம் - நடை, மறைவு  
 சதுக்கம் - நாற்றெருக் கூடுமிடம்  
 அதுக்கல் - அடித்தல்  
 ஒதுக்கல் - ஒதுங்கச்செயல், வியங்  
 கோண்முற்று  
 செதுக்கல் - செதுக்குதல்  
 பிதுக்கல் - பிதுங்கச் செய்தல்  
 புதுக்கல் - புதுப்பித்தல், வியங்  
 கோண்முற்று  
 ஒதுங்கல் - நடத்தல், பதுங்கல்,  
 வியங்கோண்முற்று  
 பதுங்கல் - ஒளித்தல், வியங்கோண்  
 முற்று  
 நதுத்தல் - அவித்தல்  
 நுதுத்தல் - அவித்தல்  
 நொதுத்தல் - அவித்தல்  
 பொதுத்தல் - துளைத்தல்  
 கதுப்பு - கவுள், பசுக்கூட்டம்,  
 பெண்மயிர், மைந்தர் மயிர்  
 விதுப்பு - ஆசை, சீக்கிரம்  
 வெதுப்பு - ஓர் நோய், வெதுப்  
 பென்னேவல்  
 பதுமை - இலக்குமி, காளி  
 புதுமை - நூதனம், மிகுதி  
 பொதுமை - பொதுத்தன்மை  
 முதுமை - பழைமை, பழை  
 மொழி, மூப்பு  
 ததும்பல் - தளும்பல், நிறைதல்,  
 பெருகுதல், வியங்கோண்முற்று  
 விதும்பல் - ஆசைப்படல், வியங்  
 கோண்முற்று  
 வெதும்பல் - சினக்குறிப்பு, வாடல்,  
 வியங்கோண்முற்று  
 சதுரன் - நகரப்பதியோன்

விதுரன் - அறிஞன், திண்ணியன்,  
 வாழ்க்கைத் துணையிழந்  
 தோன், விதுரன்  
 சதுரை - சதுரங்கப்பட்டணம்  
 மதுரை - சன், தென்மதுரை, வட  
 மதுரை  
 பொதுவர் - இடையர்  
 முதுவர் - மந்திரி, கிழவர்,  
 மூத்தோர்  
 வதுவர் - குதிரைப்பாகர், யானைப்  
 பாகர்  
 புதுவை - புதுச்சேரி  
 வதுவை - புதுமணம், வாசனை  
 இதை - சுலப்பை, காராமணி, புதுக்  
 கொல்லை, மரக்கலப்பாய்  
 உதை - உதைத்தல், உதையென்  
 னேவல்  
 கதை - காரணச்சொல், சொல்,  
 சொல்லென்னேவல், தடி,  
 தண்டாயுதம்  
 குதை - பாசி, விற்குதை  
 சிதை - கீழ்மை, சிதையென்  
 னேவல்  
 சுதை - அமிழ்தும் உதைகாற்பசு,  
 சுண்ணாம்பு, சுவை, மகள்,  
 வெண்ணை  
 புதை - அம்பின்கட்டு, அம்பு,  
 உடல், புதுமை, புதையென்  
 னேவல், மறைவு  
 முதை - காடுவெட்டிச் சுட்ட  
 கொல்லை  
 வதை - கொலை, வதையென்  
 னேவல்  
 விதை - பெருமை, விதையென்  
 னேவல், வித்து  
 ததைத்தல் - மிடைதல்  
 துதைத்தல் - நெருங்கல்  
 கதைத்தல் - சொல்லுதல்  
 சிதைத்தல் - கெடுத்தல்  
 பதைத்தல் - அச்சக்குறிப்பு  
 புதைத்தல் - சேமித்தல்  
 வதைத்தல் - கொல்லல்

விதைத்தல் - வித்துதல்  
 புதையல் - நிட்சேபம், புதைதல்,  
 வியங்கோண்முற்று  
 முதையல் - முதுகாடு  
 சித்தகம் - தலைச்சீரா  
 புத்தகம் - எழுதுபுத்தகம், சித்திரப்  
 படாம்  
 மத்தகம் - தலை, நுதல், பொல்வா  
 நிலம்  
 முத்தகம் - கருக்குவாளி மரம்,  
 தனித்தனியே முற்றுப்பெறுஞ்  
 செய்யுள்  
 வித்தகம் - ஞானம்  
 அத்தம் - அருநெறி, ஓர் நாள்,  
 கண்ணாடி, காடு, கை, சொற்  
 பொருள், பாதி, பொன், வழி  
 கொத்தம் - எல்லை  
 சத்தம் - ஏழு, ஒலி  
 சித்தம் - உள்ளம்  
 சுத்தம் - சுசி  
 தத்தல் - ஈகை  
 தித்தம் - சுசப்பு  
 துத்தம் - கண்மருந்து, சமனிசை,  
 நாய், நாவினாற் பிறக்குமிசை,  
 பால், யாழினோர் நரம்பு,  
 வயிறு  
 நத்தம் - இராத்திரி, இருள், ஊர்,  
 சங்கு, நத்தை, புன்கமரம்  
 நித்தம் - எப்போழ்தும்  
 பித்தம் - கூத்தின் விகற்பம்,  
 மயக்கம், முப்பிணியிலொன்று  
 மத்தம் - உன்மத்தம், ஊமத்தை,  
 களிப்பு, மத்து  
 முத்தம் - உதடு, பிரியம், மருத  
 நிலம், முத்து  
 மொத்தம் - பொது, வினைமுற்று  
 புத்தம் - உசிதம், கூடல், நியாயம்,  
 போர்  
 வித்தம் - ஞானம், பொன்,  
 வினைமுற்று  
 உத்தரி - குதிரை

கத்தரி - கத்தரியென்னேவல்,  
வழுதுணை  
உத்தரித்தல் - சாதித்தல்  
கத்தரித்தல் - அறுத்தல்  
ஒத்தல் - ஒத்தல், ஒப்பு, நடு,  
பொருந்தல், வியங்கோண்  
முற்று  
சுத்தல் - கூப்பிடல், பிதற்றல், வியங்  
கோண்முற்று  
குத்தல் - அடித்தல், குத்துதல்,  
நெரித்தல், பறித்தல், வியங்  
கோண்முற்று  
கொத்தல் - கொத்துதல், வியங்  
கோண்முற்று  
சித்தல் - சீலை  
செத்தல் - சாதல்  
தத்தல் - தாண்டல், வியங்கோண்  
முற்று  
துத்தல் - புசித்தல்  
பத்தல் - நீரிறைக்கும் பத்தல்  
மொத்தல் - அடித்தல், வியங்  
கோண்முற்று  
வித்தல் - விதைத்தல், வியங்  
கோண்முற்று  
அத்தன் - அருகன், கடவுள், குரு  
சிவன், தகப்பன், மூத்தோன்  
சுத்தன் - கடவுள்  
சித்தன் - அருகன், சிவன், வயிரவன்  
சுத்தன் - அயன், அரன், அருகன்  
நித்தன் - அருகன், கடவுள், சிவன்  
பத்தன் - அன்புடையோன்  
பித்தன் - கள்ளன், சிவன், பித்தன்,  
வயிரவன்  
புத்தன் - திருமாலவதாரத்தொன்று  
புத்தன்  
முத்தன் - அரன், அருகன், புத்தன்,  
முத்திபெற்றோன், வயிரவன்  
சுத்தா - கடவுள்  
பத்தா - தலைவன்  
அத்தி - எலும்பு, ஓர் மரம், கடல்,  
கொலை, பாதிசெய்யென்  
னேவல் யானை

இத்தி - இறலிமரம்  
உத்தி - செல்வம், தந்திரவுத்தி, திரு  
வுறுப்பு, தூக்கங்கள், தேமல்,  
பாம்பின்படப்பொறி  
கத்தி - வாள், வினையெச்சம்  
குத்தி - அடக்கம், மண், விணை  
யெச்சம்  
சத்தி - சுக்கல், கைவேல், சத்தி  
யென்னேவல், சூலம், தேரிடக்  
கியம், பார்வதி, வலி, விருதுக்  
கொடி, வெண்குடை  
சித்தி - ஓர் யோகம், சித்தித்தல்,  
சித்தியென்னேவல், மோக்கம்  
சுத்தி - ஓர் கருவி, சங்கு, நெய்க்  
குத்தி முதலாயின  
தித்தி - தித்திப்பு, தித்தியென்னே  
வல், தின்றற்குரியன, வேள்விக்  
குண்டம்  
துத்தி - உண்டற்குரியன, ஓர் செடி,  
தேமல், பாம்பின்படப்பொறி,  
விணைமுற்று  
பத்தி - அன்பு, ஆராதனை,  
ஒழுக்கம், ஒழுங்குமுறைமை  
பித்தி - சுவர்  
புத்தி - அறிவு  
முத்தி - மோக்கம்  
யுத்தி - உபாயம், யோசித்தல்  
வத்தி - விளக்குவார்த்தி  
சுத்திகை - கருக்குவாளிமரம், சிறு  
கொடி, துகிற்கொடி, பூமாலை  
சுத்திகை - அகல்  
பித்திகை - கருமுனை, சுவர்  
மத்திகை - குதிரைச்சம்மட்டி,  
விளக்குத்தண்டு  
சத்தியம் - இலக்கணமின்றி  
யிலக்கணப்பாட்டுப்போற்  
சொல்வது, சீலை, நல்லாடை  
சத்தியம் - சபதம், மெய்  
தத்தியம் - மெய்  
நித்தியம் - எப்போழ்தும்  
பத்தியம் - ஆந்திரச்செய்யுள்,  
இதம், சுடுமரம்

மத்தியம் - இடை, கள், நடை  
 உத்தியானம் - பூந்தோட்டம்  
 மத்தியானம் - உச்சிப்பொழுது  
 அத்திரம் - அம்பு, கமுதை,  
 குதிரை, கைவிடு மாயுதப்  
 பொது, மலை, முன்விடுமம்பு  
 உத்திரம் - உத்திரம், ஓர் நாள்  
 குத்திரம் - சீக்கிரம், மலை,  
 வஞ்சகம்  
 சத்திரம் - அன்னசத்திரம்,  
 கைவிடாப்படை, கைவேல்,  
 பாணம், யாகம், வெண்குடை  
 சித்திரம் - அதிசயம், ஆமணக்கு,  
 ஓர்கவி, சித்திரித்தல், சிறப்பு,  
 பேரழகு, மெய்போற் பொய்  
 கூறல்  
 பத்திரம் - அம்பு, அழகு, இலை,  
 இறகு, உடைவாள், மலை,  
 முடியுறுப்பு  
 மித்திரம் - நட்பு  
 வத்திரம் - சீலை, முகம்  
 புத்திரன் - மகன்  
 மித்திரன் - சிநேகிதன், சூரியன்  
 அத்திரி - உலைத்துருத்தி,  
 ஒட்டகம், ஓரிருடி, கணை,  
 கமுதை, குதிரை, மலை, விண்  
 கத்திரி - ஓர் பாம்பு  
 தித்திரி - சச்சிலிக்குருவி  
 பத்திரி - அம்பு, இலை, காளி,  
 குதிரை, பறவை  
 புத்திரி - மகன்  
 பத்திரிகை - இலை, ஓலை  
 முத்திரிகை - எழுத்துப் பொறித்த  
 மோதிரம்  
 பத்திரை - சந்திரனிரண்டாம்  
 பக்கம், நற்பக  
 மித்திரை - தோழி  
 முத்திரை - அடையாளம்,  
 எழுத்துப்பொறித்த மோதிர  
 முதலிய ஒன்றன்மேற்பதிக்கு  
 முத்திரை

அத்தினி - நால்வகைப் பெண்ணி  
 னொருத்தி, பெண்யாணை  
 சித்தினி - நால்வகைப்பெண்களிற்  
 சித்திரினி  
 பத்தினி - கற்புடையாள்  
 அத்து - அசைச்சொல், அரைப்  
 பட்டிகை, இசைப்பு, சாரியை  
 (உ-ம்: மாடத்துக்கு), சிவப்பு,  
 செவ்வை, தைத்தல்  
 ஒத்து - தாளவொத்து  
 கத்து - கத்தென்னேவல், சந்து  
 குத்து - குத்தென்னேவல், நோய்  
 கொத்து - கொத்தென்னேவல்,  
 திரள்  
 சத்து - உண்மை  
 சித்து - அறிவு, மாயவித்தை,  
 யாகம்  
 தத்து - ஆபத்து, தத்தென்னேவல்  
 தொத்து - அடிமை, பழைமை,  
 பூங்கொத்து  
 நத்து - சங்கு  
 பத்து - ஓரெண்  
 பித்து - பித்தம்  
 மத்து - தயிர் முதலிய கடையு  
 மத்து  
 முத்து - முத்தம்  
 மெத்து - மென்மை  
 வத்து - பொருள்  
 வித்து - விதை வித்தென்னேவல்  
 அத்துவம் - சிவப்பு  
 சத்துவம் - வலி  
 சொத்துவம் - உரிமை  
 தத்துவம் - உண்மை  
 மத்துவம் - மத்துவமதம்  
 அத்தை - தலைவி, முன்னிலை  
 யசைச்சொல் (உ-ம்: சொல்லி  
 யரத்தை நின்வெகுளி)  
 இத்தை - முன்னிலையசைச்  
 சொல் (உ-ம்: நீயொன்று  
 பாடித்தை)  
 கத்தை - கமுதை, வினைமுற்று

சத்தை - வலி  
 செத்தை - உலர் சருகு முதலிய  
 வினைமுற்று  
 சொத்தை - புழுத்துளைத்தல்  
 தத்தை - கிள்ளை, முன்பிறந்தாள்,  
 வினைமுற்று  
 நந்தை - சுருந்தது  
 பித்தை - ஆண்மயிர்  
 மித்தை - பொய்  
 முத்தை - சவளம், திரட்சி, மிகவுந்  
 தெரிவிவாள்  
 மெத்தை - அமளி, மேல்வீடு  
 வித்தை - கல்வி, ஞானம், வினை  
 முற்று

## ந்

கந்தகம் - ஓர் மருந்து  
 சிந்தகம் - தூக்கணங்குருவி,  
 புளியமரம்  
 பந்தகம் - பந்தனை  
 அந்தம் - அழகு, கடை, கத்தாரி,  
 சாவு  
 சுந்தம் - கருணை, கழுத்தடி,  
 கிழங்குப்பொது, பங்கு, பஞ்ச  
 கந்தம், வாசனை  
 குந்தம் - கண்ணோய், குதிரை,  
 குருந்தமரம், கைவேல்,  
 பெருஞ்சவளம்  
 சந்தம் - அழகு கவியின்வண்ணம்,  
 சந்தளம், நிறம், வடிவு  
 சிந்தம் - புளியமரம்  
 தந்தம் - பல், யானைக்கொம்பு,  
 வினைமுற்று  
 தொந்தம் - இரண்டு, சலஞ்  
 சாதித்தல்  
 பந்தம் - அழகு, உறவு, கட்டு,  
 கொண்டை, திரட்சி, பெருந்  
 துருத்தி, மதில், முடிப்பு,  
 முறைமை

மந்தம் - அற்பம், ஓர் நோய்,  
 கூர்மையின்மை, சோம்பல்,  
 மத்து, மெல்லெனல்  
 விந்தம் - ஓரெண், மலை  
 அந்தரம் - அளவு, ஆகாயம்,  
 இடை, இருள், கூட்டம்,  
 தனிமை, தீமை, தேவர்  
 கோயில், பேதம், முடிவு  
 உந்தரம் - வழி  
 கந்தரம் - கழுத்து, மலைக்குகை  
 மேகம்  
 சுந்தரம் - அழகு  
 மந்தரம் - அட்டகிரியிலொன்று  
 தேவலோகம், மந்தவிசை  
 அந்தரி - தூர்க்கை, பார்வதி  
 சுந்தரி - அழகி, இந்திராணி,  
 தூர்க்கை, பெண், முஞ்சுறு  
 நந்தர் - இடையர்  
 பந்தர் - ஓர் நகர், பந்தல்  
 விந்தர் - இடையர்  
 உந்தல் - உயர்ச்சி, ஏறுதல், வியங்  
 கோண்முற்று  
 கந்தல் - கெடுதல், வியங்கோண்  
 முற்று  
 கொந்தல் - கொந்துதல், சினக்  
 குறிப்பு, பெருங்கோபம், வியங்  
 கோண்முற்று  
 சிந்தல் - கெடுதல், விடுதல், வியங்  
 கோண்முற்று  
 நந்தல் - ஆக்கம், கெடுதல், நிந்தை  
 வியங்கோண்முற்று  
 நுந்தல் - தூண்டல், வியங்கோண்  
 முற்று  
 பந்தல் - பந்தர்  
 முந்தல் - முற்படல், வியங்கோண்  
 முற்று  
 அந்தளம் - சவளம்  
 இந்தளம் - ஓர் பண், தூபக்கூல்  
 சுந்தளம் - சவசம்  
 குந்தளம் - ஓர் தேசம், பெண்  
 மயிர், மயிர்க்குழற்சி, மயிர்ப்  
 பொது



கொந்தளம் - கூத்தின் விகற்பம்,  
பெண்மயிர், மயிர்க்குழற்சி  
இந்தனம் - சவாலை, நறும்புகை,  
மேல், விறகு  
சந்தனம் - சந்தனம்  
நந்தனம் - இந்திரன் பூந்தோட்டம்,  
ஓராண்டு, பூந்தோட்டம்  
பந்தனம் - கட்டல், காவல்  
செய்தல்  
மந்தனம் - யானை முகபடாம்  
வந்தனம் - அட்டாங்கமாகப்  
பணிதல், விநயம், வினைமுற்று  
நந்தனி - மகள்  
மந்தனி - தயிர்கடைதாழி  
சிந்தனை - சிந்தை  
பந்தனை - பந்தித்தல், மகள்  
வந்தனை - ஆராதனை, வணங்கல்,  
வினைமுற்று  
அந்தன் - குருடன், சனி  
சந்தன் - அருகன், குமரன்  
சிந்தன் - குள்ளன், தூக்கணங்  
குருவி  
சந்தன் - ஓரரக்கன்  
நந்தன் - ஓரரசன், நந்தகோபன்  
மந்தன் - கூர்மையில்லான், சனி  
சந்தானம் - ஐந்தருவிலொன்று,  
சந்ததி  
மந்தானம் - மத்து  
அந்தி - பொருந்தென்னேவல்,  
மாலைக்காலம், முத்தெருக்  
கூடுமிடம்  
இந்தி - பூனை  
உந்தி - ஆறு, ஆன்கூட்டம்,  
உயர்ச்சி, கடல், கொப்பூழ்,  
தேருருளை, நடு நீர்ச்சுழி,  
பரப்பு, மகளிர் விளையாட்டி  
லொன்று, யாழினுறுப்பு,  
வினையெச்சம்  
கந்தி - கமுகு, தவப்பெண், மண  
வென்னேவல், வினையெச்சம்  
குந்தி - கள், பாண்டவர் தாய்,  
வினையெச்சம்

சந்தி - இசைப்பு, சந்தியென்  
னேவல், பலதெருக் கூடுமிடம்,  
மாலை நேரம், மூங்கில்  
தந்தி - ஆணயானை, யாழ்நரம்பு,  
வினைமுற்று  
தொந்தி - தொந்தியென்னேவல்,  
வயிறு  
நந்தி - அட்டாதச வுப்புராணத்  
தொன்று, இடபவிராசி, எருது,  
ஓரரசன், சிவன், சிறுபறை,  
செக்கான், வினையெச்சம்  
பந்தி - ஒழுங்கு, பந்தியென்னேவல்  
புந்தி - அறிவு, புதன்  
மந்தி - கருங்குரங்கின்பெண்,  
பெண்குரங்கு, பெண்முக, மந்தி  
யென்னேவல், வண்டு  
வந்தி - மலடி, வந்தியென்னேவல்  
அந்தித்தல் - பொருந்தல்  
கந்தித்தல் - மணத்தல்  
சந்தித்தல் - காணல்  
சிந்தித்தல் - நினைத்தல்  
நிந்தித்தல் - இகழ்த்தல்  
பந்தித்தல் - பிணித்தல்  
மந்தித்தல் - மந்தமாதல்  
வந்தித்தல் - வணங்கல்  
அந்திமான் - இடையெழு  
வள்ளலிலொருவன்  
சந்திமான் - இடையெழுவள்ளலி  
லொருவன்  
எந்திரம் - சூத்திரம், தேர்,  
மதிலுறுப்பு  
சந்திரம் - கர்ப்பூரம், பொன்  
தந்திரம் - உபாயம், நூல், படை,  
யாழ்நரம்பு  
மந்திரம் - அரசன்மனை, ஆலோ  
சனை, எண்ணல், ஓர்தேயம்,  
குதிரைப்பந்தி, தேவர்கோயில்,  
நாப்புடை பெயராதூச்சரித்தல்,  
வீடு  
இந்திரன் - தேவேந்திரன், மிருக  
சிரிடநான்  
சந்திரன் - நிலவு

இந்திரி - கிழக்கு  
 தந்திரி - மந்திரி, யாழ் நரம்பி  
 னோசை, யாழ்நரம்பு  
 மந்திரி - குபேரன், சுக்கிரன்,  
 தந்திரி, புதன், வருங்காரியஞ்  
 சொல்வோன், மந்திரியென்  
 னேவல், வியாழம்  
 அந்தில் - அசைச்சொல் (உ-ம்:  
 அந்திற்கச்சினன் கழலினன்),  
 அவ்விடம் (உ-ம்: சேயிழையந்  
 திற்கொழுநற்சாணிய)  
 சந்தில் - சனி  
 அந்து - நெல்லந்து  
 இந்து - சரி, காடி, சந்திரன்  
 சுந்து - சுழுத்தடி, செடுவன்னேவல்,  
 தூண், பண்டி, பண்டியுள்  
 ளிரும்பு, பற்றுக்கோடு, யாக்கை  
 யின்முட்டு, யானையணைதறி  
 கொந்து - கொந்தென்னேவல்,  
 பூங்கொத்து  
 சந்து - சந்தனம், நாந்தெருக்  
 கூடுமிடம், முட்டு  
 சிந்து - ஆறு ஓர் தேசம், ஓர் பா,  
 கடல், குள்ளன், சிந்தென்  
 னேவல், நீர், பதினென்பாடை  
 யிவொன்று முச்சீரடி  
 செந்து - அணு, கிழநரி, சீவன்  
 தந்து - கல்விநூல், பஞ்சிநூல்,  
 வினையெச்சம்  
 நந்து - சங்கு, நத்தை  
 பந்து - சுற்றம், திரட்சி, மட்டத்  
 துருத்தி  
 பிந்து - விந்து  
 பொந்து - மரப்பொந்து  
 முந்து - முந்தென்னேவல்,  
 வெண்ணாரை  
 வந்து - காற்று, வினைமுற்று,  
 வினையெச்சம்  
 விந்து - பிந்து  
 அந்துகம் - சங்கிலி, யானைச்  
 சங்கிலி

சுந்துகம் - குதிரை, குறுநிலமன்னர்  
 குதிரை, பந்து  
 சிந்துரம் - சிவப்பு, புளியமரம்,  
 யானை  
 பந்துரம் - அழகு  
 இந்துளம் - கடப்பமரம்  
 கந்துளம் - பெருச்சாளி  
 உந்தை - உன்றந்தை, வினைமுற்று  
 எந்தை - என்றந்தை  
 கந்தை - சீலை, நல்லாடை, பிறல்,  
 வினைமுற்று  
 சந்தை - பலவூர் மனிதரோசுரி  
 லோர் தினத்திற் கொள்ளல்,  
 விறற்றப்பொருட்டுக் கூடுங்  
 கூட்டம்  
 சிந்தை - கருத்து, குறிப்பு, துன்பம்,  
 வினைமுற்று  
 தந்தை - தகப்பன், வினைமுற்று  
 நந்தை - கொத்தானசெடி, சந்திரன்  
 முதற்பக்கம், வினைமுற்று  
 நிந்தை - இகழ்ச்சி  
 நுந்தை - உந்தை  
 முந்தை - பழைமை, வினைமுற்று  
 மொந்தை - ஓர் கட்பறை, ஓர்  
 பாத்திரம்  
 வந்தை - பெருமை, மலடி,  
 வினைமுற்று  
 விந்தை - ஆச்சரியம், தூர்க்கை  
 வெந்தை - பிட்டு, வினைமுற்று  
 செந்நீர் - இரத்தம்  
 முந்நீர் - கடல்  
 வெந்நீர் - சுடுநீர்

ப

சபதம் - ஆணை  
 விபதம் - செடுவலி  
 சபதி - விரைவு  
 தபதி - தச்சன்  
 அபத்தம் - பொய்  
 உபத்தம் - பெண்குறி

இயம் - மரக்கொம்பு, யானை  
 கபம் - கோழை  
 சபம் - ஆலம்வீழ் முதலிய, மூங்கில்  
 சபம் - நன்மை, மங்களம்  
 தபம் - தவம், மாசிமாதம்  
 நபம் - ஆகாயம், ஆவணிமாதம்  
 நிபம் - உவமை, காரணம்  
 அபயம் - அச்சமின்மை,  
 அடைக்கலம், தயை  
 உபயம் - இரண்டு  
 அபரம் - சுவசம், நரகம், பிணக்கு,  
 பின்பக்கம், முதுகு, யானைப்  
 பிண்கால்  
 சபரம் - கெண்டையின்  
 உபலம் - கல், சிறுகல்  
 குபலம் - ஈனபலம்  
 சபலம் - இரதம், இலாபம்,  
 நிறைவேற்றல், மின்னல்  
 விபலம் - பயனின்மை  
 வபு - உடல்  
 விபு - கருத்தா  
 தபோமணி - அருந்தவத்தோன்  
 நபோமணி - சூரியன்  
 அப்பம் - சிற்றுண்டி  
 ஒப்பம் - கையொப்பம்  
 சுப்பம் - அரசிறை  
 குப்பம் - ஊர்  
 செப்பம் - செவ்வை, நடுநிலை,  
 மார்பு, வழி, வீதி  
 தெப்பம் - நீந்துந்தெப்பம்  
 வெப்பம் - ஆசை, வெம்மை  
 அப்பர் - திருநாவுக்கரையர்  
 இப்பர் - இடையர், உழவர்,  
 செட்டிகள், வைசியர்பொது  
 அப்பல் - சாந்துமுதலியவணிதல்,  
 மோதல், வியங்கோண்முற்று  
 செப்பல் - சொல்லுதல், வியங்  
 கோண்முற்று  
 தப்பல் - தப்புதல், வியங்கோண்  
 முற்று  
 இப்பி - சங்கு

கப்பி - தானியம்  
 குப்பி - ஓர் பாண்டம், மாதர்தலை  
 யணியிலொன்று, வீணையின்  
 முறுக்காணி  
 கொப்பி - கொப்பி கொட்டல்  
 சிப்பி - சிப்பி  
 திப்பி - கோது  
 தொப்பி - கள்  
 அப்பிரம் - மேகம்  
 சுப்பிரம் - மிகுமொளி, வெண்மை  
 அப்பு - அப்பென்னேவல், கடல்,  
 நீர்  
 உப்பு - அராகம், இனிமை, உப்பு  
 தலைச் செய்யென்னேவல்,  
 உவர்த்தல், கடல், மகளிர்  
 விளையாட்டு  
 ஒப்பு - அழகு, உவமை, ஒப்பென்  
 நேவல், பொருந்தல்  
 கப்பு - கவர்கொம்பு  
 கொப்பு - மயிர்முடி, மரக்கொம்பு,  
 மாதர் காதணியிலொன்று  
 செப்பு - செப்பு, செப்பென்னேவல்,  
 சொல்  
 தப்பு - குற்றம், தப்பென்னேவல்,  
 பொய்  
 துப்பு - அரக்கு, அறிவு, அனு  
 போகம் ஆயுதப்பொது உணவு,  
 குற்றம், சகாயம், சிவப்பு, சுத்தம்,  
 துணைக்காரணம், நெய், பகை,  
 பவளம், பானம், பொலிவு,  
 மிகுதி, வலி  
 பப்பு - பரப்பு  
 வெப்பு - வெம்மை  
 ஒப்புரவு - முறைமை  
 துப்புரவு - ஐம்பொறி நுகர்தல்,  
 ஒப்புரவு  
 அப்பை - ஓர் சொடி, வினைமுற்று  
 உப்பை - ஓளவை முதலிய பெண்  
 பானால்வருளொருக்கி, வினை  
 முற்று  
 குப்பை - குவிவு, கூட்டம், மேடு

துப்பை - போர், வினைமுற்று,  
வெற்றிலை  
தொப்பை - தொந்தி

ம

அமணர் - சமணர்  
உமணர் - உப்பமைப்போர்  
சமணர் - அமணர்  
அமண் - சமணமதம்  
சமண் - சமணமதம்  
இமம் - பனி, பொன்  
கமம் - நிறைதல்  
சமம் - உவமை, நடு, போர்  
கமம் - பூ  
தமம் - இராசு இருள்  
நிமம் - பிடர்  
இமயம் - பார்வதி பிறந்த மலை,  
பொன்மலை  
சமயம் - காலம், சைவமுதலிய  
சமயம்  
சிமயம் - மலை, மலையுச்சி  
அமரம் - ஓர் நோய், வடமொழி  
யினோர் நிகண்டு  
குமரம் - கொம்பிலா விலங்கு  
சமரம் - போர்  
தமரம் - அரக்கு, பேரொலி  
அமரி - அமிழ்து, தூர்க்கை, விடம்  
குமரி - சுற்றாழை, கன்னி, காளி,  
சத்தமாதர்களிலொருத்தி,  
தூர்க்கை  
சமரி - தூர்க்கை, பாம்பு  
அமர் - அமரென்னேவல், போர்,  
மதில்  
கமர் - நிலப்பிளப்பு  
சமர் - போர், முட்பன்றி  
தமர் - உறவோர்  
நமர் - சுற்றம்  
அமலம் - அழகு, அழுக்கின்மை  
கமலம் - தாமரை, நீர்  
விமலம் - அழுக்கின்மை

அமலன் - அருகன், கடவுள், சிவன்  
நிமலன் - கடவுள்  
விமலன் - கடவுள், சிவன்  
அமலை - ஒலி, சோறு, பார்வதி,  
மிகுதி  
கமலை - இலக்குமி  
விமலை - இருக்குமி, தூர்க்கை,  
பார்வதி  
ஏமன் - எம்மவன், யமன்  
சமன் - காலன், நடு, நமன்  
ஞமன் - நமன்  
தமன் - தம்மவன்  
நமன் - இயமன், நம்மவன்  
நுமன் - உம்மவன்  
சமாலம் - பீலிக்குஞ்சம்  
தமாலம் - இலை, பச்சிலைமரம்  
அமானம் - அளவின்மை  
சமானம் - உவமை  
துமானம் - ஆபரணப்பெட்டி  
விமானம் - உரோகணிநான், ஏழ்  
நிலைமேடை, தேர், தேவர்  
கோயில், தேவலோகம்  
உமி - உமி  
சமி - அருகன், சமியென்னேவல்,  
வன்னிமரம்  
சிமி - குடுமி  
தமி - தனிமை  
துமி - துமியென்னேவல், மழைத்  
துளி முதலிய  
நிமி - சூரியகுலத்தோரரசன்  
யமி - முனிவன்  
சமித்தம் - ஓமமண்டபம்  
நிமித்தம் - அடையாளம், காரணம்  
கமித்தல் - பொறுத்தல்  
சமித்தல் - பொறுத்தல்  
துமித்தல் - அறுத்தல், வெட்டல்  
இமிர்தல் - ஒலித்தல்  
ஞெமிர்தல் - ஒடித்தல், பரத்தல்  
திமிர்தல் - பூசுதல், வளர்தல்  
நிமிர்தல் - உயர்ச்சி, ஓடல், சோறு  
நெருங்குதல், வளர்தல்  
குமில்ம் - பேரொலி

சிமிலம் - மலை  
 திமிலம் - பேரொலி, யானைமீன்  
 இமிழ் - இனிதாகென்னுமேவல்,  
 இனிமை, ஒலி  
 குமிழ் - குமிழ்  
 சிமிழ் - சிமிழ், சிழிழென்னேவல்  
 தமிழ் - இனிமை, ஒர்பாடை,  
 நீர்மை  
 அமிழ்தல் - ஆழ்தல்  
 இமிழ்தல் - இனிதாதல்  
 உமிழ்தல் - கொப்பளித்தல், சத்தி  
 செய்தல், சொரிதல், தெவிட்டல்  
 இமிழ்த்தல் - ஒலித்தல், கட்டல்,  
 கொப்பளித்தல்  
 சிமிழ்த்தல் - கட்டல்  
 அமுதம் - இனிமை, தேவருணவு,  
 நீர், பால், பெருமை, முத்தி,  
 வேண்டல்  
 குமுதம் - அடுப்பு, தருப்பை, தென்  
 மேற்றிசையானை, படையி  
 லோர் தொகை, பேரொலி,  
 வெள்ளாம்பல்  
 அமை - அமையென்னேவல்,  
 மூங்கில்  
 இமை - அற்பம், இமையென்னு  
 மேவல், கண்ணிமை, கரடி,  
 மயில்  
 உமை - பார்வதி  
 கமை - பொறுமை  
 சமை - சமையென்னேவல், வருடம்  
 சிமை - குடுமி  
 சுமை - சும்மை  
 நமை - ஓர் மரம்  
 அமைத்தல் - சமைத்தல், செய்தல்  
 இமைத்தல் - ஒளிசெய்தல்,  
 கண்ணிமைத்தல்  
 குமைத்தல் - மிதித்தல்  
 சமைத்தல் - அமைத்தல், செய்தல்  
 திமைத்தல் - கிளப்புதல்  
 அம் - அழகு, இடைச்சொல்,  
 சாரியை, நீர், மேகம்  
 உம் - இடைச்சொல்

கம் - ஆகாயம், காற்று, தலை, நீர்,  
 பிரமன், மேகம், வெண்மை  
 சம் - அன்பு  
 தம் - சாரியை (உ-ம்: எல்லார்த்  
 தம்மையும்)  
 நம் - சாரியை (உ-ம்: எல்லார்  
 நம்மையும்)  
 நும் - சாரியை (உ-ம்: எல்லீர்  
 நும்மையும்)  
 பம் - விண்மீன்  
 அம்பகம் - எழுச்சி, கண்  
 சும்பகம் - சும்பித்தல்  
 சம்பகம் - செண்பகம்  
 சும்பகம் - ஊசிகாந்தம்  
 கம்பம் - அசைவு, தூண், நடுக்கம்,  
 விளக்குத்தண்டு  
 சும்பம் - ஓரிராசி, குடம், நெற்றி,  
 யானைமத்தகம்  
 சம்பம் - மரவயிரம், வச்சிராயுதம்  
 தம்பம் - சுவசம், சங்கீதம், தூண்,  
 பற்றுக்கோடு, யானைத்தறி  
 நிம்பம் - வேம்பு  
 விம்பம் - கோவைப்பழம், பிரதி  
 விம்பம், வட்டம்  
 அம்பரம் - ஆகாயம், கடல், சீலை,  
 திசை  
 சம்பரம் - எண்காற்புள், சீலை, நீர்  
 பம்பரம் - மந்தரமலை, விளை  
 யாடுங்கருவி  
 அம்பர் - அவ்விடம்  
 இம்பர் - இவ்விடம்  
 உம்பர் - ஆகாயம், உயர்ச்சி,  
 உவ்விடம் பார்ப்பார், மேல்,  
 வானோர்  
 எம்பர் - எவ்விடம்  
 கொம்பர் - மரக்கொம்பு  
 அம்பலம் - சவை, சித்திரக்கூடம்  
 கம்பலம் - சும்பளி, செல்வாடை,  
 மேற்கூட்டி  
 தம்பலம் - இந்திரசோபம்,  
 தம்பலம்

அம்பல் - சிலரறிந்து தம் முட்  
புறம் கூறல், பழிமொழி  
உம்பல் - ஆட்டினேறு, ஆண்  
யானை, எருது, எருமைக்கடா,  
எழுச்சி, குலம், முறைமை,  
யானை, வலி, விலங்கேற்றின்  
பொது  
சிம்பல் - ஒலித்தல், வியங்கோண்  
முற்று  
தம்பல் - தம்பலம்  
நம்பல் - ஆசைப்பெருக்கம்,  
நம்புதல், வியங்கோண்முற்று  
பம்பல் - எழுச்சி, நெருங்கல், பரவு,  
பொலிதல், வழி, வியங்கோண்  
முற்று  
வம்பல் - திசை  
வெம்பல் - பெருங்கோபம், வாடல்,  
வியங்கோண்முற்று  
சம்பளம் - சம்பளி, செம்மறிக்கடா,  
செவ்வாடை, துருவாட்டேறு  
சம்பளம் - கரை, பண்டாரம்,  
பொறாமை, வழிச்சேறற்கு  
வேண்டும்பொருள், வழியுணவு  
கம்பன் - ஓர் புலவன்  
நம்பன் - சிவன்  
அம்பால் - தோட்டம்  
செம்பால் - இரத்தம்  
அம்பி - இறைகூடை, ஓடம்,  
தாம்பணி, தெப்பம், மரக்கலம்,  
மிடா  
உம்பி - நும்பி  
எம்பி - தம்பி  
கம்பி - கம்பி, கம்பியென்னேவல்,  
காதணி  
கும்பி - கும்பியென்னேவல், சேறு,  
நரகம், யானை  
தம்பி - பின்பிறந்தேன்  
தும்பி - கரை, யானை, வண்டி-  
னாண், வண்டு  
நும்பி - அரசமாதைப் பார்ப்பானி  
ராக்கதமணஞ் செய்யப்  
பிறந்து விட்டுணுவை

யருச்சிப்பான், ஆணிற்  
சிறந்தவன், வினையெச்சம்  
வம்பி - வசவி  
அம்பிகை - காளி, தருமதேவதை,  
பார்வதி  
விம்பிகை - கோவைக்கொடி  
கம்பித்தல் - நடுங்கல்  
கும்பித்தல் - வாயுவடக்கல்  
சும்பித்தல் - முத்தமிடல்  
தம்பித்தல் - வாயுமுதலியவடக்கல்  
கம்பிரம் - ஆழம், செருக்கு  
சம்பிரம் - எலுமிச்சை  
அம்பு - எலுமிச்சு, கணை, தளிர்,  
நீர், மூங்கில், மேகம்  
சம்பு - ஓர் பயிர், சங்கு, செந்தினை,  
மரக்கொம்பு  
கொம்பு - ஊதிடும்கொம்பு, மரக்  
கொம்பு, யானைக்கொம்பு,  
விலங்கின்கொம்பு  
சம்பு - அயன், அரன், அரி,  
அருகன், இரவி, எலிமிச்சை,  
ஓர் புல், நரி, நாவல்  
செம்பு - செம்பு  
தும்பு - ஓர் கயிறு  
நம்பு - ஆசை, நம்பென்னேவல்  
வம்பு - சுச்சு, நிலையின்மை,  
புதுமை, மிடா, வாசனை  
கிம்புரி - தோளணி, பூண், முடி-  
யுறுப்பு, யானைக்கொம்பிற்  
பூண்  
சிம்புரி - சும்மாடு  
கம்புள் - சங்கு, சம்பங்கோழி,  
வானம்பாடி  
சிம்புள் - எண்காற்புள்  
சம்பை - ஓர் தாளம், மின்னல்  
சிம்பை - அவரை  
தும்பை - ஓர் செடி, கூட்டம்,  
பொறுதல், போர்வென்றார்க்கு  
மாலை, வெற்றிலை  
பம்பை - ஓர் நதி, ஓர் வாச்சியம்,  
முல்லை நிலப்பறை, வினை  
முற்று

சம்மதம் - கோட்பாடு  
 சிம்மதம் - பாம்பு  
 செம்மல் - அரசன், எப்பொருட்கு  
 மிறைவன், பழம்பூ, புதல்வன்,  
 பெருமை, பெருமையிற் சிறந்  
 தோன்  
 தும்மல் - உயிர்ப்பு, தும்முதல்,  
 விடுதல், வியங்கோண்முற்று  
 பம்மல் - பரவிடுதல், வியங்கோண்  
 முற்று  
 பொம்மல் - சோறு, பொலிவு,  
 மிகுதி  
 விம்மல் - அழுதல், ஒலித்தல்,  
 " வியங்கோண்முற்று  
 அம்மனை - அம்மாளை, தாய்  
 தம்மனை - தாய்  
 அம்மான் - தகப்பன், மாமன்  
 பெம்மான் - பெருமான்  
 அம்மி - அம்மிக்கல்  
 இம்மி - ஓரிலக்கம், நுண்மை,  
 புலம், பொன்மை  
 அம்மியம் - கள், காளம், சிறு  
 சின்னம்  
 கம்மியம் - பேறு  
 சிம்மு - எல்லை  
 தம்மு - கொசுக்கு, தும்மென்  
 னேவல்  
 அம்மெனல் - ஒலிக்குறிப்பு  
 இம்மெனல் - அனுகரணவோசை  
 கம்மெனல் - வாசனைக்குறிப்பு  
 கொம்மெனல் - அனுகரண  
 வோசை, ஒலிக்குறிப்பு  
 பொம்மெனல் - அனுகரண  
 வோசை  
 அம்மை - அழகு, தருமதேவதை,  
 தவப்பெண், தாய், பார்வதி,  
 வருபிறப்பு  
 இம்மை - இப்பிறப்பு  
 உம்மை - கழிபிறப்பு, வருபிறப்பு  
 எம்மை - எப்பிறப்பும்

கொம்மை - அகங்கை, விரித்துக்  
 கொட்டல், அழகு இளைமை,  
 திரட்சி, முலை, வட்டம், வலி  
 சம்மை - ஊர், ஒலி, ஒலித்தல்,  
 சமை, நகர், நாடு, நெற்போர்  
 செம்மை - சிவப்பு, செப்பம்,  
 செவ்வை, பெருமை  
 தம்மை - தாய்  
 வெம்மை - ஆசை, உட்டணம்,  
 கடுமை

ய

சயகம் - பூவரும்பு  
 புயகம் - பாம்பு  
 இயக்கம் - இயங்கல், பெருமை  
 தியக்கம் - அசைவு, கலக்கம்  
 மயக்கம் - உன்மத்தம்  
 முயக்கம் - முயங்கல்  
 வியக்கம் - பெருமை  
 இயக்கன் - இயக்கசாதியோன்,  
 நாய்  
 நயக்கன் - நாய்  
 சுயக்கு - சுசுக்கென்னேவல், சோர்வு  
 தியக்கு - தியங்கல்  
 துயக்கு - தளர்ச்சி  
 மயக்கு - மயக்கம், மயக்கென்  
 னேவல்  
 முயக்கு - முயக்கம்  
 புயங்கம் - பாம்பு  
 வியங்கம் - பிறவிமறு  
 இயங்கல் - உலாவல், ஒளிசெய்தல்,  
 தங்கல், நடத்தல், வியங்கோண்  
 முற்று  
 உயங்கல் - வருந்தல், வியங்கோண்  
 முற்று  
 தயங்கல் - அசைதல், ஒளிசெய்தல்,  
 வியங்கோண்முற்று  
 மயங்கல் - மயங்குதல், வியங்  
 கோண்முற்று

முயங்கல் - தழுவல், வியங்கோண்  
முற்று  
வயங்கல் - ஒலிசெய்தல், நடத்தல்,  
வியங்கோண்முற்று  
அயசு - போல்லாநிலம்  
பயசு - நீர், பால்  
நயத்தல் - ஆசைப்பெருக்கம்  
பயத்தல் - உண்டாதல், கிடைத்தல்  
வியத்தல் - அதிசயப்படல்,  
துதித்தல்  
நயப்பு - ஆசை  
பயப்பு - கிருபை, நிறம், பசப்பு  
வியப்பு - அதிசயம்  
இயமம் - அட்டாங்க யோகத்  
தொன்று  
நியமம் - அட்டாங்க யோகத்  
தொன்று, இடம், கடைவீதி,  
செய்கடன், தெரு, தேவர்  
கோயில், நிச்சயம், நெடுந்தெரு  
மருதநிலத்தார், முறைமை  
அயம் - ஆடு, இரும்பு, குதிரை,  
குளம், சேறு, நல்வினை, நிலம்,  
நீர், விழா  
இயம் - ஈ, ஒலி, சொல், வாச்சியம்  
சுயம் - அசுழ், ஆழம், இளமை, ஓர்  
நோய், கீழ், குளம், கேடு,  
மேன்மை, யானை  
சுயம் - இளமை, கொடுவாள்,  
முலை  
சுயம் - ஆம்பல், இரவி, கூட்டம்,  
கை, சருக்கரை, மாலை, வெற்றி  
சுயம் - தான்  
நயம் - இன்பம், உபசாரம்,  
நன்மை, நீதி  
பயம் - அச்சம், குளம், சுதை, நீர்,  
பயன், பால்  
புயம் - தோள்  
மயம் - அழகு, ஒட்டை  
வயம் - குதிரை, நீர், பறவை, வசம்,  
வலி  
வியம் - உடல், பறவை, பெருமை

சுயம்பு - அருகன், கடவுள்,  
தானாகவாதல்  
சுயம்பு - கடவுள், தானாகவாதல்,  
பிரமன்  
பயம்பு - பள்ளம், யானைபடுங்குழி  
உயரம் - ஒங்கல், மிகுதி, மேல்  
துயரம் - துன்பம்  
துயர் - துன்பம்  
பெயர் - நாமம், பெயரென்னேவல்  
பெருமை  
அயர்தல் - செய்தல், தளர்தல்  
உயர்தல் - உயர்தல்  
பெயர்தல் - ஆடல், உரிஞ்சல்,  
போகல், வேறுபடல்  
பெயர்த்தல் - வேறுபடுத்தல்  
வியர்த்தல் - சினக்குறிப்பு, வியர்வை  
அயர்ப்பு - மறதி  
வியர்ப்பு - கோபம், சினம்,  
வியர்வை  
அயர்வு - அகலம், உந்மத்தம்,  
சோம்பு, தளர்வு, வருத்தம்,  
வெறுப்பு  
உயர்வு - உயர்தல், மேன்மை  
பெயர்வு - பெயர்தல்  
மயர்வு - மயக்கம்  
வியர்வு - வியர்வை  
இயலல் - பொருந்தல், வியங்  
கோண்முற்று  
முயலல் - முயற்சி, வியங்கோண்  
முற்று  
செயலை - அசோகமரம்  
பெயலை - மழை  
அயல் - அருகிடம், இடம்  
இயல் - இகை, இயற்றமிழ், ஒத்து  
குணம், சாயல், நடை, பொருந்  
தென்னேவல்  
உயல் - உயிர்வாழ்தல்  
சுயல் - கெண்டைமீன்  
செயல் - ஒழுக்கம், காவல், சேறு  
தொழில், வியங்கோண்முற்று  
பயல் - பையல்  
புயல் - சுக்கிரன், மேகம்



பெயல் - மழை, மழைத்துளி,  
வியங்கோண்முற்று  
மயல் - உந்மத்தம், செத்தை,  
பிசாசம், மயக்கம்  
முயல் - போர், முயலென்னேவல்,  
முயல்  
வயல் - சுழனி, மருதநிலம், வெளி  
வியல் - அசலம், காடு, பெருமை,  
விரிவு  
குயவரி - புலி  
வயவரி - புலி  
இயவர் - கீழ்மக்கள், சண்டாளர்,  
தோற்கருவியாளர்  
உயவர் - வருந்தினர்  
சுயவர் - கீழ்மக்கள்  
குயவர் - குயவர்  
நயவர் - சினேகிதர்  
வயவர் - படைவீரர்  
வயவன் - காதலன், திண்ணியன்,  
வலியன்  
வியவன் - ஏவுவான், திண்ணியன்,  
வழிச்செல்வோன், வினைமுற்று  
இயவு - ஊர், காடு, வழி  
உயவு - வருத்தம்  
சுயவு - சுழிமுகம், சுளவு, பெருமை,  
மிகுதி, மேன்மை  
குயவு - தேர்  
வயவு - ஆசை  
இயவை - துவரை, தோரைநெல்,  
வழி  
உயவை - காக்கணஞ்செடி  
வயவை - வழி  
இயறல் - போதல், முத்தி  
முயறல் - முயற்செயல்  
அயனம் - பிறப்பு, வருடப்பாதி,  
வழி  
சயனம் - நித்திரை, நித்திரை  
செய்யுமிடம்  
நயனம் - கண்  
அயன் - அருகன், பிரமன்  
நயன் - இன்பம், நன்மை, பயன்,  
மகிழ்ச்சி

பயன் - அசலம், இலாபம்,  
சொல்லுரை, பால்  
மயன் - அரக்கர், தச்சன்,  
கின்னரன், தச்சன், வினைஞன்  
வியன் - பெருமை  
நியாசம் - வேம்பு, வைப்பு  
வியாசம் - நிபம், பகுத்தறிதல்,  
விரிவு  
இயாதம் - யானைத்தோட்டியின்  
பிடர்  
சியாதம் - புகழ், மேன்மை  
நியாதம் - வேம்பு  
வியாதம் - வேறுபாடு  
சியாதி - பிருகுவின் மனைவி, புகழ்,  
மேன்மை  
யயாதி - குருகுலத்தரசர்களி  
லொருவன்  
வியாதி - நோய்  
தயாளம் - கிருபை  
வியாளம் - கெட்டயானை, பாம்பு,  
புலி  
தியானம் - அட்டயோசுத்தொன்று  
நினைவு  
மயானம் - சுடுகாடு  
வயானம் - பறவை  
வயானன் - வலியன்  
வியானன் - ஓர் வாயு  
அயிரம் - கண்டசருக்கரை  
வயிரம் - சூர்மை, சலஞ்சாதித்தல்,  
சினம், தண்டாயுதம், திரு  
வோணம், பூணாகக்கட்டுவது,  
மரவயிரம், வச்சிரம், வச்சிரா  
யுதம்  
சயிரவம் - செவ்வாம்பல்  
வயிரவம் - பயிரவமதம்  
அயிரை - ஓர்வகை மீன்  
சயிரை - சுற்றம்  
அயிர் - சருக்கரை, நுண்மணல்,  
நுண்மை  
உயிர் - ஆன்மா, உயிரென்னேவல்,  
காற்று  
செயிர் - குற்றம், கோபம், சினம்

தயிர் - தயிர்  
 பயிர் - இடும்பயிர், பயில்,  
 பறவைக்குரல்  
 மயிர் - உரோமம்  
 வயிர் - ஊதுகொம்பு  
 உயிர்த்தல் - வாய்விடல், விடுத்தல்  
 செயிர்த்தல் - சினத்தல்  
 பயிர்த்தல் - பேசலாலெழுமொலி  
 அயிர்ப்பு - சந்தேகம்  
 உயிர்ப்பு - காற்று, மூச்சு  
 பயிர்ப்பு - அசுத்தம், அருவருப்பு  
 குயிலல் - இழைத்தல், சொல்லல்,  
 வியங்கோண்முற்று  
 துயிலல் - நித்திரைசெய்தல், வியங்  
 கோண்முற்று  
 பயிலல் - கூடுதல், சொல்லுதல்,  
 படித்தல், பழகல், பேசலாலெழு  
 மொலி, வியங்கோண்முற்று  
 கயிலை - வெள்ளிமலை  
 மயிலை - இருவாச்சி, ஓர் நகர்,  
 மீனவிராசி, மீன்  
 அயில் - அழகு, இரும்பு, உண்  
 ணென்னேவல், கூர்மை, கை  
 வேல், கோரை, நாஞ்சில்  
 எயில் - ஊர்ப்பொது, திரிபுரம்,  
 மதில்  
 கயில் - ஆபரணக்கடைப் புணர்வு,  
 பிடரி  
 குயில் - ஓர் புள், குயிலென்னேவல்,  
 சொல், துளையுடைப்பொருள்  
 துயில் - துயிலென்னேவல்,  
 நித்திரை  
 தொயில் - தொய்யில்  
 பயில் - சைகை, சொல், பயிலென்  
 னேவல்  
 மயில் - மயில்  
 வெயில் - ஒளி, சூரியன்  
 அயிறல் - உண்டல்  
 குயிறல் - அழைத்தல், செய்தல்,  
 சொல்லுதல், துளைத்தல்,  
 நெருங்கல்  
 துயிறல் - நித்திரைசெய்தல்

பயிறல் - கூடுதல், சொல்லுதல்,  
 படித்தல், பழகல், பேசலா  
 லெழுமொலி  
 எயிறு - பல், யானைக்கொம்பு  
 கயிறு - கயிறு  
 முயிறு - எறும்பின் விசேடம்  
 வயிறு - வயிறு  
 குயிற்றல் - செய்தல், பதித்தல்,  
 வியங்கோண்முற்று  
 பயிற்றல் - படிப்பித்தல், வியங்  
 கோண்முற்று  
 அயினி - சோறு  
 கயினி - அத்தநாள், கைம்பெண்  
 பயினி - கூடல்  
 குயின் - மேகம்  
 பயின் - உட்படுகுருத்து, பிசின்  
 வயின் - இடம், ஏழுநுருபு (உ-ம்:  
 அவர் வயிற் செல்வாய்), வீடு,  
 வயிறு  
 அயுதம் - பதினாயிரம்  
 நியுதம் - நூறாயிரம்  
 இயை - இசைப்பு, இசையெண்  
 னேவல்  
 சயை - சந்திரன் மூன்றாம் பக்கம்  
 தயை - கிருபை  
 ஐ - அரசன், அழகு, ஆசான்,  
 இரண்டனுருபு (உ-ம்: அறத்  
 தைச் செய்தான்), இருமல்,  
 ஓரெழுத்து, கடவுள், கோழை,  
 சாரியை (உ-ம்: ஏற்றினோ  
 டேற்றை), சுவாமி, நுண்மை,  
 யானையைப் பாகன் தட்டு  
 மோசை  
 கை - ஒப்பனை, ஒழுக்கம், கை,  
 சிறுமை, படைவகுப்பு  
 சை - இகழ்ச்சி, ஓரெழுத்து  
 தை - ஓரெழுத்து, ஓர் மாதம்,  
 தையென்னேவல், பூசநாள்,  
 மகர ராசி  
 பை - அழகு, ஓரெழுத்து, நிறம்,  
 பச்சை, பாம்பின்படம், பை,  
 பையென்னேவல், மந்தம்

மை - அஞ்சனம், சுறுப்பு, குற்றம்,  
செம்மறியாடு, நீர், மலடு,  
மேகம், மேடவிராசி, மையென்  
னேவல்  
வை - ஒரெழுத்து, கூர்மை,  
வைக்கோல், வையென்னேவல்  
எய் - அம்பெய்யென்னேவல்,  
முட்பன்றி  
சூய் - தாளித்த கறி, நறும்புகை  
செய் - செய்யென்னேவல், வயல்  
துய் - அறிவின் திரிபு, நூற்கும்  
பஞ்சிற்றொடர் நுனி  
நெய் - இரத்தம், சித்திரைநாள்,  
நிணம், நெய், நெய்யென்னேவல்  
நொய் - நொய்மை  
பொய் - பொய், பொய்யென்  
னேவல், மரப்பொந்து  
மெய் - உடல், உண்மை,  
ஒற்றெழுத்து  
மொய் - கூட்டம், போர், போர்க்  
களம், மொய்த்தல், மொய்  
யென்னேவல், யானை, வண்டு  
கொய்கை - அறுத்தல், பறித்தல்  
செய்கை - ஒழுக்கம், தொழில்  
பொய்கை - குளம்  
வைகை - மதுரையாறு, விளை  
முற்று, வைவு  
உய்தல் - உயிர்வாழ்தல்  
எய்தல் - அடைதல், அம்பெய்தல்  
கொய்தல் - அறுத்தல், பறித்தல்  
செய்தல் - செயல்  
தைதல் - அலங்கரித்தல்  
நெய்தல் - ஆம்பல், ஓர் நிலம்,  
நெய்யல்  
தைதல் - செடுதல், தளர்தல்  
நொய்தல் - நுண்மை  
பெய்தல் - செறித்தல், போடுதல்,  
மழைபொழிதல்  
பைதல் - துன்பம், பையல்  
பொய்தல் - தோழி, மகளிர்கூட்டம்,  
மகளிர் விளையாட்டு  
மைதல் - மையாதல்

வைதல் - திட்டல்  
உய்தி - உயிர்வாழ்தல், உயிர்  
வாழ்வையென்னுமுற்று  
செய்தி - ஒழுக்கம், செய்தி,  
செய்வாயென்னுமுற்று  
நைதெனல் - இரக்கக்குறிப்பு,  
மெலிவின் குறிப்பு  
தொய்தெனல் - சீக்கிரக்குறிப்பு  
வெய்தெனல் - விரைவுக்குறிப்பு  
உய்த்தல் - செலுத்தல்  
எய்த்தல் - இளைத்தல்  
கைத்தல் - அலங்கரித்தல், அலைத்  
தல், கைப்பு  
துய்த்தல் - புசித்தல்  
புய்த்தல் - பயத்தல், பறித்தல்  
தைத்தல் - துன்னல்  
பைத்தல் - கோபம், சினக்குறிப்பு,  
பசுத்தல், பாம்புப்படம்  
விரித்தல்  
பொய்த்தல் - பொய்சொல்லல்  
மொய்த்தல் - நெருங்கல், முடுதல்  
வைத்தல் - வைக்குதல்  
சைத்தியம் - சித்தன்மை  
பைத்தியம் - பித்தநொய்  
வைத்தியம் - பரிசாரம்  
தைத்தியர் - அசுரர்  
வைத்தியர் - பரிசாரஞ்செய்வோர்  
சைத்திரம் - சித்திரை மாதம்  
மைத்திரம் - சிநேகம்  
தைத்திரியம் - ஓர் வேதம்  
மைத்திரியம் - சிநேகம்  
கைத்து - பொன், வெறுப்பு  
பைத்து - பச்சை  
கைப்பு - கசப்பு  
வைப்பு - இடம், ஊர், பெருமை,  
வைத்தல்  
தைப்பை - சட்டை, விளைமுற்று  
மெய்ப்பை - சட்டை  
ஐமை - அடர்பு, கூட்டம்  
கைமை - கைம்பெண்  
நொய்மை - நொய்வு  
பைமை - தவப்பெண், பச்சை

பொய்மை - பொய்  
 மெய்மை - உண்மை, கருத்து  
 மைமை - மலடி, மலட்டெருமை  
 தொய்யகம் - தலைப்பாலை  
 வையகம் - பூமி  
 ஐயம் - இரப்போர்க்கலம்,  
 சந்தேகம், பிச்சை  
 குய்யம் - பெண்குறி, மறைவு,  
 வஞ்சம்  
 சையம் - கல், மலை  
 மையம் - நடு, வினைமுற்று  
 வையம் - உரோகணிநாள்,  
 சிவிகை, தேர், பண்டி,  
 பாண்டில் பூண்டவூர்தி, பூமி,  
 வாசனம், வினைமுற்று  
 ஐயர் - அந்தணர், முனிவர்,  
 வானோர்  
 க்கயர் - கீழ்மக்கள், திருடர்  
 மெய்யர் - அந்தணர், முனிவர்  
 ஓய்யல் - செலுத்தல்  
 செய்யல் - செயல், சேறு, வியங்  
 கோண்முற்று  
 தையல் - அழகு, தைத்தல், பெண்,  
 வியங்கோண்முற்று  
 தொய்யல் - அகமகிழ்ச்சி, இன்பம்,  
 உழவு, சேறு, துன்பம்  
 நெய்யல் - நெய்தல், வியங்கோண்  
 முற்று  
 பையல் - பயல், வியங்கோண்முற்று  
 மையல் - உன்மத்தம், மயக்கம்,  
 வியங்கோண்முற்று  
 தொய்யில் - உழுநிலம், சாந்தினா  
 லுடலிலிடுங்கோலம்  
 வெய்யில் - ஒளி, சூரியன்  
 செய்யுள் - பாட்டு  
 பையுள் - சிறுமை, துன்பம், நோய்  
 ஐயெனல் - விரைவின் குறிப்பு  
 ஓய்யெனல் - மந்தக்குறிப்பு  
 சையெனல் - இகழ்ச்சிக்குறிப்பு  
 நொய்யெனல் - நுண்மையின்  
 குறிப்பு  
 பையெனல் - மந்தக்குறிப்பு

ஐயை - காளி, தலைவி, தவப்  
 பெண், தூர்க்கை, பார்வதி,  
 மகன்  
 கையை - தங்கை, வினைமுற்று  
 செய்யோன் - அருகன்  
 வெய்யோன் - கொடியோன்,  
 சூரியன், மிருகசீரிடம்,  
 விருப்புற்றோன்

ர

கைரவம் - குமுதம்  
 பைரவம் - அச்சம், பயங்கரம்  
 குரகதம் - குதிரை  
 துரகதம் - குதிரை  
 மரகதம் - பச்சை, பச்சைமணி  
 பரகதி - முத்தி  
 பிரகதி - கத்தரிச்செடி  
 உரகம் - பாம்பு  
 கரகம் - ஆலாங்கட்டி,  
 கமண்டலம், வட்டில்  
 கிரகம் - நவக்கிரகம், வீடு  
 குரகம் - நாகணவாய்ப்புள், நீர்  
 வாழ்பறவை  
 சரகம் - தேனி  
 சிரகம் - உறைத்துளி, கரகம்,  
 தலைச்சீரா  
 துரகம் - குதிரை  
 நரகம் - பாதாளம்  
 விரகம் - பிரிவு  
 உரகர் - சமணர், நாகர்  
 நரகர் - பாதாளலோகத்தார்  
 நரகு - நரகம்  
 வரகு - ஓர் பயிர்  
 விரகு - அழித்தல், உணர்வு,  
 உபாயம்  
 அரக்கு - அரக்கு, அரக்கென்னே  
 வல், சிவப்பு  
 சரக்கு - பொருள்  
 தரக்கு - புலி

அரங்கம் - ஆற்றிடைக்குறை,  
சத்திரம், சாலை, சிலம்பக்கூபம்,  
நாடகசாலை, போர்க்களம்  
குரங்கம் - மான், விலங்கின்  
பொது  
கரங்கம் - கீழறை  
தரங்கம் - நீர்த்திரை  
துரங்கம் - குதிரை  
அரங்கல் - அழுந்தல், வியங்  
கோண்முற்று  
இரங்கல் - அழுதல், ஒலித்தல்,  
வியங்கோண்முற்று  
குரங்கல் - தாழ்தல், வியங்கோண்  
முற்று  
திரங்கல் - திரைதல், மிளகு, வியங்  
கோண்முற்று  
அரங்கு - இடம், ஓரில், சூதாடற்கு  
வகுத்தவறை  
குரங்கு - குரங்கென்னேவல்,  
வானரம், விலங்கின்பொது  
சிரங்கு - சிரங்கு  
தரங்கு - வழி  
சரசம் - இனியகுணம்  
கரசம் - சாறு, சிறுகிழங்கு,  
பாதரசம்  
பிரசம் - கள், தேனீ, தேன், தேன்  
கூடு, வண்டு  
முரசம் - முரசு, வாச்சியப்பொது  
உரசல் - உரிஞ்சல், வியங்கோண்  
முற்று  
பரசல் - துதித்தல், வியங்கோண்  
முற்று  
அரசி - தலைவி  
சரசி - இனியகுணி  
அரசு - அரசன், இராசாங்கம்,  
ஓர் மரம், நாடு, வியாழம்  
சரசு - குளம்  
சிரசு - தலை  
பரசு - பரசென்னேவல், மழு  
புரசு - ஓர் மரம்  
முரசு - உத்திரட்டாதி நாள், ஓர்  
வாச்சியம், வாச்சியப்பொது

கரடம் - காக்கை, யானைமதம்,  
பாய்கவடு  
சரடம் - ஓணான்  
கரடி - கரடியென்னும் விலங்கு  
கரடி - ஓரிராகம்  
கரடு - காற்பரடு  
சரடு - நூலிழை முதலிய  
பரடு - கரடு  
இரட்டல் - அசைத்தல், இரட்டித்  
தல், ஒலித்தல், வியங்கோண்  
முற்று  
திரட்டல் - கூட்டல், வியங்  
கோண்முற்று  
புரட்டல் - புரளச்செய்தல், வியங்  
கோண்முற்று  
இரட்டு - இரட்டென்னேவல்,  
ஒலி, ஓர் சாதி  
திரட்டு - கூட்டம், திரட்டென்  
னேவல்  
இரட்டை - பாடுவிச்சி, மிதுனவி  
ராசி, வினைமுற்று  
புரட்டை - பூரட்டாதி, விண்  
முற்று  
அரணம் - சுதவு, கவசம், காவற்  
காடு, கோட்டை, தொடுதோல்,  
மஞ்சம், மதில், வேலி, வேல்  
இரணம் - உப்பளம், புண், போர்  
கரணம் - அந்தக்கரணம்,  
உபகரணம், எண்ணிக்கை,  
ஐம்பொறி, கணிதம், கல்வி,  
காரணம், கூத்தின் விகற்பம்  
கிரணம் - ஒளி, கதிர்  
சரணம் - அடைக்கலம், கால,  
மயிற்றோகை, மருதநிலத்தூர்,  
வீடு  
தரணம் - தரித்தல், தாண்டல்  
திரணம் - அற்பம்  
பரணம் - கவசம், பட்டுச்சீலை  
மரணம் - சாவு  
விரணம் - புண், விழல்  
அரணி - கவசம், தீக்கடை கோல்,  
மதில்

தரணி - சூரியன், பூமி, மலை  
 பரணி - அணிகலச்செப்பு, ஆயிரம்  
 யானைகொன்ற தலைவனைப்  
 பாடும் பிரபந்தம், ஏரி, மதகு,  
 ஓர்நாள், கூத்து  
 புரணி - ஊன், தோல்  
 அரணியம் - காடு  
 இரணியம் - பொன்  
 அரண் - அழகு, காவல், காவற்  
 காடு, கோட்டை, மதில்  
 சரண் - அடைக்கலம், காவல்  
 பரண் - பரண்  
 முரண் - ஓர் தொடை, பகை,  
 போர், முரணென்னேவல், வலி  
 கரண்டகம் - சுண்ண முதலியன  
 பெய்யுஞ் செப்பு  
 குரண்டகம் - பச்சைப்பூ, மரு  
 தோன்றிமரம்  
 உரண்டம் - காக்கை  
 கரண்டம் - கமண்டலம், நீர்க்  
 காக்கை  
 குரண்டம் - கொக்கு  
 இரதம் - அரைஞாண், இனிமை,  
 சவை, சூதம், தேர், புணர்ச்சி,  
 மாமரம்  
 சரதம் - மெய்  
 சுரதம் - பாதரசம், புணர்ச்சி,  
 மருந்திழிசாரம்  
 பரதம் - ஓரெண், கூத்து, பரத  
 நூல்  
 பிரதம் - ஈகை  
 மிரதம் - பாம்பு  
 வரதம் - வரம்கொடுத்தல்  
 விரதம் - ஆணை, தவம்  
 அரதனம் - அகன்மணி, சிலம்பணி  
 இரதனம் - அரைஞாண், கிண்  
 கிணி, பல்  
 பிரதனம் - படையிலோர் தொகை  
 இரதன் - கண், கிளி  
 பரதன் - இராமன்றம்பி, சந்திர  
 குலத்தோரரசன், பரதமுணர்ந்  
 தோன்

வரதன் - அரன், அரி, அருகன்  
 அரதி - வேண்டாமை  
 இரதி - ஆசைப்பெருக்கம், இரதி  
 தேவி, இலந்தைமரம், காந்தள்,  
 பித்தளை, பெண்யானை  
 பரதி - கூத்தாடிச்சி  
 விரதி - துறவோன்  
 அரத்தம் - அரக்கு, இரத்தம்,  
 கடம்பு, சிவப்பு, செங்குவளை,  
 செம்பஞ்சு, செம்பரத்தம்,  
 செம்மை, பவளம், பொன்  
 இரத்தம் - உதிரம், சிவப்பு, பவளம்  
 குரத்தம் - ஆரவாரம்  
 இரத்தல் - பிச்சை  
 உரத்தல் - வலியுறல்  
 கரத்தல் - ஒளித்தல், கொடாமை,  
 திருடல்  
 சிரத்தல் - அழித்தல், பேசலா  
 வெழுமொலி  
 சுரத்தல் - உண்டாதல், பயத்தல்  
 துரத்தல் - செலுத்தல், வியந்  
 கோண்முற்று  
 பரத்தல் - பரவுதல்  
 பிரத்தல் - எழுத்திலாவோசை  
 புரத்தல் - காத்தல், கொடுத்தல்  
 இரத்தி - இத்திமரம், இலந்தை  
 மரம், முன்னிலைவினைமுற்று  
 குரத்தி - தலைவி  
 பரத்தி - நெய்தனிலப்பெண்,  
 வினைமுற்று  
 விரத்தி - துறவு  
 இரத்துதல் - பேசலாவெழுமொலி  
 சிரத்துதல் - ஒலித்தல், பேசலா  
 வெழுமொலி  
 அரத்தை - ஓர் மருந்து  
 சிரத்தை - அன்பு  
 பரத்தை - வேசி  
 சிரநதி - கங்கை  
 சுரநதி - கங்கை  
 வரநதி - கங்கை  
 நரந்தம் - சுத்தூரிமிருகம், காக்கை  
 நாரத்தை, வாசனை

நிரந்தம் - இடங்கழிமை  
 துரந்தரன் - பாரந்தாங்குவோன்  
 நிரந்தரன் - கடவுள்  
 புரந்தரன் - இந்திரன்  
 அரந்தை - துன்பம்  
 சுரந்தை - ஓர் பூ, பகைவரோட்டின  
 நிரைமீட்டவர்க்கு மாலை,  
 விணைமுற்று  
 சரபம் - எண்காற்புள், குறும்பாடு,  
 வரையாடு  
 பிரபம் - தண்ணீர்ப்பந்தல்  
 பிரபு - அதிகாரி, வல்லவன்  
 மரபு - குணம், பழமை, முறைமை  
 இரப்பு - தரித்திரம், பிச்சை  
 உரப்பு - உரத்தல், உரப்பென்  
 னேவல்  
 கரப்பு - ஒளித்தல், களவு  
 சுரப்பு - சுரத்தல்  
 நிரப்பு - குறைபாடு, நிரப்பென்  
 னேவல், நிறைவு, மடிமை  
 பரப்பு - அகலம், கடல், பரத்தல்,  
 பரப்பென்னேவல்  
 பிரப்பு - ஒருகலத்திற்பல்லுணவின்  
 பரப்பு, பேருண்டி  
 வரப்பு - எல்லை  
 கிரமம் - முறைமை  
 சரமம் - முடிவு  
 சிரமம் - சிலம்பம், வருத்தம்  
 பரமம் - பிரமம்  
 பிரமம் - அட்டாதசபுராணத்  
 தொன்று, அட்டாதசவுப  
 புராணத்தொன்று, கடவுள்,  
 கலக்கம், தத்துவம், தவச நடு,  
 மயக்கம், முத்தி, வேதம்  
 பரமன் - கடவுள், சிவன்  
 பிரமன் - அயன்  
 சிரமை - வருத்தம்  
 பிரமை - அறிவு, மயக்கம்  
 அரம் - ஓர் சுருவி  
 உரம் - ஊக்கம், ஞானம், மதில்,  
 மார்பு, வலி

கரம் - எழுத்தின் சாரியை (உ-ம்:  
 அகரம்), கழுதை, கிரணம்,  
 குடியிறை, கை, நஞ்சு  
 குரம் - குதிரைக்குளம்பு, தருப்பை,  
 பசு  
 சரம் - அம்பு, கொறுக்கை,  
 நடையுள் பொருள், நாணல்,  
 மணிவடம், மாலை  
 சிரம் - உயர்ச்சி, தலை, நெடுங்  
 காலம்  
 சுரம் - அருநெறி, இசை, ஓர்  
 நோய், காடு, பாலை நிலம், வழி  
 தரம் - அச்சம், கூட்டம், சமானம்,  
 பக்குவம், மலை, வலி  
 திரம் - நிலை  
 பரம் - உடல், கடவுள், கவசம்,  
 குதிரைக்கல்லணை, பாரம்,  
 மிகுதி  
 புரம் - இராசதானி, உடல், ஊர்,  
 நகரம், மருதநிலத்தூர், முன்  
 மரம் - விருக்கம்  
 வரம் - அனுக்கிரகம், நவநிதியி  
 லொன்று, மேன்மை  
 கரம்பு - பாழ்நிலம்  
 குரம்பு - செய்கரை  
 நரம்பு - இசை, நாடி, நாணி  
 பரம்பு - கழனிதிருத்தும் பலகை,  
 வரம்பு  
 பிரம்பு - தேர்முட்டி, பிரம்பு,  
 வரம்பு  
 முரம்பு - உப்பளம், கல்லின்மேடு,  
 சுழி, பாலடுத்துயர்நிலம், பாறை  
 வரம்பு - எல்லை, வழி  
 அரம்பை - தெய்வப்பெண், வாழை  
 குரம்பை - உடல், சிறுகுடில்,  
 பறவைக்கூடு, முட்டை  
 சுரர் - வானோர்  
 நரர் - மனிதர்  
 பரர் - பகைவர்  
 வரர் - மேலோர், வானோர்  
 நரலல் - ஒலித்தல், பேசுவாலெழு  
 மொலி, வியங்கோண்முற்று

முரலல் - ஒலித்தல், பேசலாலெழு  
மொலி, வியங்கோண்முற்று  
அரலை - கடல், கழலைக்கட்டி,  
கொட்டை, மரல்  
இரலை - அச்சவினிநாள், ஊதிடு  
கொம்பு, கலைமாண், புல்வாய்  
நரலை - கடல், வினைமுற்று  
உரல் - உரல்  
குரல் - இறகு, ஒலி, தினை, பயிர்க்  
கதிர், பெண்மயிர், மிடறு,  
மிடற்றாற்பிறக்குமிசை, யாழ்  
நரம்பினோசை, யாழ்நரம்பு  
சிரல் - சிச்சிலிக்குருவி, முடிவிடம்  
தரல் - தருதல், வியங்கோண்  
முற்று  
நரல் - செத்தை, நரலென்னேவல்  
நிரல் - ஒழுங்கு  
பரல் - பருக்கைக்கல், விதை  
மரல் - அரலை  
வரல் - வருதல், வியங்கோண்முற்று  
நரல்வு - உள்ளோசை  
முரல்வு - உள்ளோசை  
இரவணம் - ஒட்டகம்  
சரவணம் - கொறுக்கை, நாணல்  
சிரவணம் - காது, திருவோண  
நாள்  
அரவம் - ஆயிலியம், ஒலி, சிலம்பு,  
பாம்பு, பேரொலி  
குரவம் - கோட்டம், பேரீந்து  
சிரவம் - கவுதாரி, காது  
திரவம் - நீர் முதலிய கசிதல்  
மரவம் - குங்கும மரம்  
கரவர் - திருடர்  
குரவர் - தந்தை தாய், மந்திரிமார்,  
முத்தோர்  
இரவலன் - இரப்போன்  
புரவலன் - அரசன், கொடை  
யாளன்  
பரவல் - சொல்லுதல், பரத்தல்,  
புகழ்தல், வணங்கல், வியங்  
கோண்முற்று

விரவல் - கலத்தல், வியங்கோண்  
முற்று  
கரவாளம் - வாள்  
பிரவாளம் - பவளம்  
இரவி - சூரியன், மலை  
புரவி - அச்சவினி நாள், குதிரை  
அரவு - பாம்பு  
இரவு - இரத்தல், இராத்திரி  
உரவு - வலி  
கரவு - ஒலித்தல், களவு,  
கொடாமை  
குரவு - குராமரம்  
தரவு - கலிப்பாவினோருறுப்பு,  
தலைவன் கட்டளை, பிடரி  
துரவு - கிணறு  
புரவு - கொடை  
வரவு - வருகை  
விரவு - சுலப்பு, விரவென்னேவல்  
குரவை - கடல், கூத்து, கைகோத்  
தாடல்  
சரவை - மாலை  
பரவை - இலக்குமிக்கூத்து, கடல்  
பரப்பு, வினைமுற்று  
மரவை - மரச்செப்பு  
இரவோர் - இரப்போர்  
உரவோர் - அறிஞர், முத்தோர்  
கரளம் - எட்டிமரம், நஞ்சு  
சரளம் - ஒழுங்கு, தகுதி  
தரளம் - அசைவு, திரட்சி, முத்து  
விரளம் - நீக்கம்  
திரளல் - திரட்சி, வியங்கோண்  
முற்று  
பிரளல் - எழுத்திலாவோசை  
புரளல் - புரளுதல், வியங்கோண்  
முற்று  
சரளி - சத்தகரங்களையு மாறோ  
கண மவரோகணமாகப் பயிலல்  
முரளி - முக்கால் வாசிக்குஞ் சிறு  
குழல், வேய்ங்குழல்  
கரள் - நஞ்சு  
திரள் - உண்மை, சூழியம், கூட்டி  
திரளென்னேவல், படை



அரற்றல் - அமுதல், ஒளித்தல், வியங்கோண்முற்று  
 உரற்றல் - ஒலித்தல், பேரொலி, வியங்கோண்முற்று  
 நரற்றல் - ஒளித்தல், வியங்கோண் முற்று  
 முரற்றல் - ஒளித்தல், வியங்கோண் முற்று  
 அரன் - எப்பொருட்கு மிறைவன், சிவன்  
 உரன் - அறிவு, உள்ளமிகுதி  
 கரன் - ஓரவுணன்  
 நரன் - மனிதன்  
 பரன் - சிவன்  
 முரன் - ஓரரக்கன்  
 வரன் - சிவன், பிரமன், புருடன்  
 அரா - அராவென்னேவல், பாம்பு  
 இரா - இரவு, இருத்தலைச் செய்யா வென்னுமஹிணைப் பன்மை முற்று, வினையெச்சம்  
 கரா - முதலை  
 குரா - குராமரம்  
 தரா - அஹிணைப் பன்மை வினைமுற்று, ஓர் கசப்புக்கிரை, சங்கு, தரா, பூசநாள், வினையெச்சம்  
 அராகம் - அடங்காமை, ஓர் பண், பாலையாழ்த்திறம், பொன், முடுகியல்  
 இராகம் - ஆசை, இன்னிசை, சிவப்பு, நிறம்  
 கிராகம் - ஆமை  
 சராகம் - வண்டு  
 நிராகம் - உடலின்மை  
 பராகம் - பூந்தாத்திற்றுள்  
 வராகம் - அட்டாதசுபுராணத் தொன்று, பன்றி  
 வராகன் - திருமால்  
 விராகன் - அருகன்  
 சராசரம் - நடையுள்ளது மில்லதும்

பராசரம் - அட்டாதசு தரும நூலி லொன்று, அட்டாதசுவுப புராணத்தொன்று  
 கராசனம் - புலி  
 சராசனம் - வில்  
 நிராசனம் - இருப்பின்மை  
 பராசனம் - கொலை  
 இராசி - ஒழுங்கு, குவிதல், கூட்டம், மத்தியானம், மேட முதலிய விராசி  
 பிராசி - கிழக்கு  
 இராடம் - ஓர் தேசம், கமுதை  
 கிராடம் - ஓர் தேசம்  
 சுராடம் - பாலைநிலம்  
 பராடம் - பாலைநிலம்  
 புராடம் - நகருச்சஞ்சாரம்  
 மராடம் - பதினெண்பாடையிலொன்று, மகராட்டிர தேயம்  
 வராடம் - ஓர் தேயம், பலகறை  
 சுராட்டு - இந்திரன்  
 விராட்டு - பரப்பிரமம், புள்ளரக  
 கிராணம் - சிறுவட்டில்  
 புராணம் - கதை காந்த முதலிய புராணம், பழைமை  
 உராதரம் - முலை  
 கிராதரம் - வீணை  
 தராதரம் - மலை  
 நிராதரம் - ஆசையின்மை, ஆதர வின்மை  
 அராமம் - சோலை, பைங்கூழ்  
 இராமம் - அழகு  
 கிராமம் - நூறுகுடியூர், மருத நிலத்தூர்  
 விராமம் - ஒற்றெழுத்து  
 திராமரம் - பவள மல்லிகை  
 மராமரம் - அரசமரம், ஆச்சா மரம் கூட்ப மரம்  
 கராம் - ஆண் முதலை, முதலை  
 மராம் - கூட்பு, வெண்கூட்பு  
 புராரி - சிவன்  
 முராரி - திருமால்

குரால் - கபிலநிறம், கோட்டான்,  
பசு

துரால் - செத்தை, துன்பம்

வரால் - ஓர்வகை மீன், வினை  
முற்று

இராவணம் - விளக்கு

சிராவணம் - ஆவணிமாதம், கல்

கிராவம் - கல், மலை

சராவம் - அகல், சலாகை

பிராவம் - கொல்லை

விராவம் - ஒலி

கராளம் - தீக்குணம்

மராளம் - அன்னம், பாம்பு,  
மாதளை

வராளம் - பாம்பு

கராளி - தீக்குணம்

வராளி - ஓரிசை

விராளி - விரகம்

அரி - அடர்பு, அரிசி, அரித்தல்,  
அரியென்னுமேவல், ஆயுதப்  
பொது, ஈர்வாள், உட்டுளைப்  
பொருள் ஈமைவடிவு ஒளி,  
கடல், கட்டில், கண்வரி, கள்,  
காற்று, கிள்ளை, குதிரை,  
குரங்கு, குற்றம், கூர்மை,  
சக்கரம், சந்திரன், சிங்கம்,  
சிங்கவிராசி, சிலம்பின்பருக்  
கைக்கல், சிலம்பு, சூரியன்,  
செம்மரியாட்டுக்கடா,  
சோலை, தவளை, தீ, தேவேந்  
திரன், நமன், நிறம், நெருக்கம்,  
நெற்கதிர், பகை, பச்சை,  
படுக்கை, பறை, பன்றி, பாம்பு,  
புகை, பொன், மரகதம், மரவ  
யிரம், மலை, மழைத்தாவல்,  
மாலை, மூங்கில், வண்டு, வரி,  
வலி, விசி, விட்டுணு

உரி - உரிதலைச் செய்யென்னே  
வல், ஓரளவு, தோல்

எரி - எரியென்னேவல், கேட்டை  
நாள், தீ, நரகம், புனர்பூசம்

கரி - கரி, கரியென்னேவல், சாட்சி,  
நஞ்சு, யானை, வயிரம்

கிரி - பன்றி, மருட்பன்றி, மலை

சரி - ஒப்பு, கூட்டம், கைவளை,  
சரியென்னேவல், மலைச்சாரல்,  
வழி

சுரி - ஆணரி, சரியென்னேவல்,  
சுழற்சி

துரி - திரிசீலை, திரியென்னேவல்,  
மூன்று

நரி - நரி

பரி - அச்சவினிநாள், அன்பு,  
உயர்ச்சி, கறுப்பு, குதிரை,  
சீக்கிரம், சுமை, பரியென்னே  
வல், பருத்தி, பாதுகாத்தல்,  
பெருமை, வருத்தம், வழி

புரி - ஆசை, இராசதானி, ஊர்,  
கட்டு, கயிறு, கோட்டை, சங்கு  
சுருள், புரியென்னேவல், மருத  
நிலத்தூர்

பொரி - கரிக்காடு, பொரி,  
பொயென்னேவல்

வரி - இசைப்பாட்டு, எழுத்து,  
குடியிறை, தேமல், நீளம், நெல்,  
வண்டு, வரியென்னேவல், வழி,  
விரலிறை

விரி - மாட்டுவிரி, விரியென்  
னேவல்

சரிகை - சரிதல், பொன் முதலிய  
வற்றின் சரிகை

சாரிகை - உடைவாள்

திரிகை - இடைக்கைமேளம்,  
ஏந்திரம், குலாலசக்கரம், திரிதல்

பாரிகை - அகழ், பரிவு, மதிலுண்  
மேடை

கிரிசம் - இளைப்பு

பரிசம் - தொடல்

அரிசனம் - மஞ்சள்

எரிசனம் - நரகர்

தரிசனம் - காட்சி

பரிசனம் - உறவு, ஏவல்செய்வோர்

துரிக - துன்பம்

பரிசு - ஈசை, குணம்  
 கிரிசை - பார்வதி  
 பரிசை - கேடகம்  
 புரிசை - மதில்  
 வரிசை - ஒழுங்கு முறைமை,  
 வெகுமானம்  
 அரிதம் - திசை, பசும்புன்னிலம்,  
 பச்சை, பொன்னிறம்  
 சரிதம் - சரித்திரம்  
 துரிதம் - கலக்கம், கேடு, சீக்கிரம்,  
 துன்பம், பாவம்  
 சொரிதரல் - சுழலல், பொழிதல்,  
 வியங்கோணமுற்று  
 தெரிதரல் - ஓடல், வியங்கோண  
 முற்று  
 அரிதல் - அறுத்தல்  
 இரிதல் - அச்சம், ஓடல், கெடுதல்,  
 சாய்தல்  
 உரிதல் - சுழலல்  
 எரிதல் - எரியல்  
 கரிதல் - கருகுதல், பெருங்கோபம்  
 சரிதல் - சாய்தல்  
 சொரிதல் - ஈதல், சுழலல், மழை  
 பெய்தல்  
 திரிதல் - உலாவல், கெடுதல்,  
 சுழலல், நடத்தல்  
 தெரிதல் - ஆலோசனை, காணல்  
 நெரிதல் - சாய்தல்  
 பரிதல் - அறுத்தல், அன்பு,  
 அன்பொடு பேசல், இரங்கல்,  
 ஒடிதல், தறித்தல், வெட்டல்  
 பிரிதல் - அகலல், போகல்  
 புரிதல் - செய்தல், விரும்பல்  
 பொரிதல் - பொரியாதல்  
 முரிதல் - ஒடிதல், கெடுதல்,  
 முறிதல்  
 வரிதல் - எழுதல், கட்டல், சித்திர  
 மெழுதல்  
 விரிதல் - அலர்தல், ஒளிசெய்தல்,  
 பரவல், விசாலம்  
 அரிது - அரியது, பச்சை  
 பெரிது - பெரியது

அரித்தல் - அரிப்பு  
 எரித்தல் - எரியச் செய்தல்  
 சிரித்தல் - நகைத்தல்  
 கரித்தல் - சுழித்தல்  
 தரித்தல் - சுமத்தல், தங்கல்  
 திரித்தல் - கயிறுதிரித்தல்,  
 கெடுத்தல், சுழற்றல்  
 தெரித்தல் - எழுதல், சொல்லுதல்,  
 மாறுபாடு  
 நெரித்தல் - நெரியச்செய்தல்  
 பரித்தல் - சுமத்தல்  
 பிரித்தல் - நீக்கல்  
 பொரித்தல் - பொரிக்கறி, பொரியச்  
 செய்தல்  
 மரித்தல் - சாதல்  
 முரித்தல் - முறித்தல்  
 வரித்தல் - கட்டல், பூசுதல்  
 விரித்தல் - சொல்லல், பரப்பல்,  
 பூசுதல்  
 சரித்திரம் - ஒழுக்கம்  
 தரித்திரம் - வறுமை  
 அரித்து - அரித்தலைச் செய்தென்  
 னெச்சம், பச்சை  
 உரித்து - உரியது, வினையெச்சம்  
 இரிப்பு - பகை, வினையெச்சம்  
 திரிப்பு - வினையெச்சம், வேறுபாடு  
 திரிபுரம் - முப்புரம்  
 பரிபுரம் - காற்சிலம்பு, பாத கிண்  
 கிணி  
 அரிப்பு - அரித்தல், சூற்றம்  
 எரிப்பு - எரித்தல்  
 கரிப்பு - அச்சம், கரித்தல்  
 சிரிப்பு - நகை  
 தரிப்பு - தரித்தல்  
 நரிப்பு - இசுழ்வு  
 பரிப்பு - கமை  
 முரிப்பு - எருத்துத்திமில், முறித்தல்  
 எரிப்புறம் - எரிப்புறம், நரகம்  
 கரிப்புறம் - சங்கு, நத்தை  
 நரிப்புறம் - மிருகசிரிடம்  
 வரிப்புறம் - அணில்

அரிமா - சிங்கம், சிங்கவிராசி  
 கரிமா - அட்டபாக்கியத்தொன்று  
 கிரிமா - அட்டயோகத்தொன்று  
 தெரிமா - சிங்கம்  
 சுரிமுகம் - சங்கு, நத்தை  
 தெரிமுகம் - பாயிரம்  
 பரிமுகம் - அச்சவினிநாள்,  
 சுணைக்கால்  
 புரிமுகம் - கோபுரம்  
 பரியகம் - காற்சரி, கைச்சரி, பாத  
 கிண்கிணி  
 பிரியகம் - கடம்பு  
 அரியம் - வாச்சியம்  
 துரியம் - சுமத்தல், நான்காம  
 வத்தை, பொதியெருது  
 பிரியம் - உவகை  
 புரியம் - கூத்து  
 தரியலர் - பகைவர்  
 தெரியலர் - அறியாதார்  
 பிரியலர் - சிநேகிதர்  
 விரியலர் - மலர்ந்த பூ  
 அரியல் - அரிதல், கள், வியங்  
 கோண்முற்று  
 இரியல் - இரிதல், நல்லாடை,  
 வியங்கோண்முற்று  
 எரியல் - எரிதல், வியங்கோண்  
 முற்று  
 சுரியல் - இளைஞர்மயிர், சுரிதல்,  
 சுழலல், நீர்ச்சுழி, பெண்மயிர்,  
 வியங்கோண்முற்று  
 தெரியல் - ஆராய்தல், காணல்,  
 பூமாலை, வியங்கோண்முற்று  
 பொரியல், பொரிக்கறி, பொரிதல்,  
 வியங்கோண்முற்று  
 பிரியல் - மிளகு  
 விரியல் - பரவல், மலர்தல், வியங்  
 கோண்முற்று  
 கிரியை - சிவபூசையியல்பி  
 னொன்று தொழில்  
 சரியை - ஒழுக்கம், சிவபூசையியல்  
 பினொன்று, பிச்சை, வினை  
 முற்று

பிரியை - பெண், மனைவி, வினை  
 முற்று  
 அரில் - குற்றம் சிறுதூறு, பகை,  
 பிணக்கு  
 சுரில் - சார்ப்பு, குற்றம், கொடுமை  
 எரிவு - எரிதல்  
 சரிவு - சாய்வு  
 தெரிவு - தெரிதல்  
 நெரிவு - நெரிதல்  
 பரிவு - அன்பு, இன்பம், துன்பம்  
 பிரிவு - பிரிதல்  
 புரிவு - அன்பு, ஆசை  
 முரிவு - முறிவு  
 விரிவு - அகலம்  
 அரிவை - இருபத்தைந்து வயதுப்  
 பெண், தெய்வப்பெண், பெண்  
 பொது  
 உரிவை - தோல் வினைமுற்று  
 தெரிவை - பெண், முப்பத்தொரு -  
 வயதுப்பெண், வினைமுற்று  
 கிரீசம் - மலைகளிற் சிறந்தது  
 மரீசம் - மிளகு  
 கிரீடம் - முடி  
 சிரீடம் - வாகைமரம்  
 புரீடம் - மலம்  
 இரீதி - பித்தளை  
 பிரீதி - உவகை  
 கரீரம் - அகத்தி, கும்பவிராசி,  
 மிடா, யானை, யானைக்  
 கொம்பினடி  
 சரீரம் - உடல்  
 அரு - அணு, அறிவு, கடவுள்  
 உரு - அட்டை, உடல், உருத்  
 தலைச் செய்யென்னேவல்,  
 உள், நிறம், நோய், வடிவு  
 எரு - எரு  
 சுரு - சுருப்பம், சுருப்பொருள், நடு  
 முட்டை, மேடு  
 குரு - ஆசான், இருமாத்திரை,  
 ஓரரசன், ஓர் தேசம், ஓர்  
 வியாதி, நிறம், பாரம், பெருமை,  
 வியாழம்

சரு - சோறு, தேவருணவு  
 செரு - போர்  
 தரு - சிந்து, மரப்பொது  
 திரு - இலக்குமி, செல்வம்  
 தெரு - வழி, வீதி  
 பரு - சிலந்தினோய், பருவென்  
 னேவல்  
 மரு - ஓர் பரிமளப்புதல், மரவென்  
 னேவல், வாசனை  
 அருகம் - சமணமதம்  
 உருகம் - பிறப்பு  
 மிருகம் - மான், விலங்கின்பொது  
 விருகம் - செந்நாய்  
 நெருகம் - வாலின் கீழிடம்  
 அருகல் - அணைத்தல், கிட்டல்,  
 குறைதல், சாதல், வியங்கோண்  
 முற்று  
 உருகல் - உருகுதல், வியங்கோண்  
 முற்று  
 கருகல் - கரியாதல், தீதல், வியங்  
 கோண்முற்று  
 செருகல் - சொருகல், வியங்  
 கோண்முற்று  
 திருகல் - முருக்கல், வளைத்தல்,  
 வியங்கோண்முற்று  
 பருகல் - உண்டல், குடித்தல்,  
 வியங்கோண்முற்று  
 பெருகல் - நிறைதல், மிகுதல்,  
 வியங்கோண்முற்று  
 அருகன் - சங்காத்தி, சினேந்திரன்  
 மருகன் - மருமகன்  
 முருகன் - இளையோன், குமரன்,  
 வெறியாட்டாளன்  
 அருகி - கள், வினையெச்சம்  
 மருகி - மருமகள்  
 அருகு - அருக்கென்னேவல்,  
 சம்பம்  
 குருகு - இளமை, உலைமூக்கு,  
 குருக்கத்தி, கைவளை, கோழி,  
 நாரை, பறவைப்பொது, மூல  
 நாள், வெண்மை  
 சருகு - உலர்ந்த இலை

திருகு - திருக்கென்னேவல், முறுக்கு  
 பிருகு - ஓரிருடி, சக்கிரன்  
 பெருகு - தயிர், பெருக்கென்னேவல்  
 பொருகு - சோறு  
 மருகு - மகரவாழை  
 முருகு - அகில், அழகு  
 இளைமை, எழுச்சி, கள்,  
 திருவிழா, முருகன், வாசனை  
 விருகு - விருகந்தண்டு  
 வெருகு - ஆண்பூனை, பூனை  
 அருக்கம் - எருக்கு  
 உருக்கம் - உருகுதல், தொடை  
 சருக்கம் - இலக்கியச்செய்யுட்  
 கூறுபாடு  
 சுருக்கம் - கட்டல், சுருங்கல்  
 தருக்கம் - நியாயம், பொருள்  
 துருக்கம் - கத்தூரிமிருகம்,  
 கலக்கம், காடு, குங்குமமரம்,  
 மலைமேற்கோட்டை  
 நெருக்கம் - நெருங்கல்  
 பெருக்கம் - செல்வம், மிகுதி  
 வருக்கம் - கூட்டம், வகுப்பு  
 விருக்கம் - மரப்பொது  
 அருக்கல் - அச்சம், அருமை,  
 வியங்கோண்முற்று  
 உருக்கல் - உருக்குதல், வியங்  
 கோண்முற்று  
 எருக்கல் - கொல்லல், சுமத்தல்,  
 வியங்கோண்முற்று வெட்டல்  
 கருக்கல் - இருள், கருக்குதல்,  
 வியங்கோண்முற்று  
 சுருக்கல் - அடக்கல், கட்டல்,  
 வியங்கோண்முற்று  
 செருக்கல் - மிகமகிழ்தல், வியங்  
 கோண்முற்று  
 தருக்கல் - அனங்கரித்தல், களித்தல்,  
 வியங்கோண்முற்று  
 நெருக்கல் - நெருக்குதல், வியங்  
 கோண்முற்று  
 பெருக்கல் - துடைப்பத்தாற்  
 பெருக்கல், நிறைத்தல், மிகல்,  
 வியங்கோண்முற்று

முருக்கல் - அழித்தல், உருக்குதல்,  
கொல்லல், வியங்கோண்முற்று  
அருக்கு - அருக்கென்னேவல்,  
அருமை  
இருக்கு - முதல் வேதம், வினை  
முற்று வேதம்  
உருக்கு - உருக்கென்னேவல், எஃகு  
எருக்கு - எருக்கென்னேவல், ஓர்  
செடி  
கருக்கு - கருக்கென்னேவல்,  
வாட்கருக்கு  
சுருக்கு - சுருக்கென்னேவல், நெய்த்  
துடுப்பு  
செருக்கு - அகங்காரம், களிப்பு,  
செருகல், செருக்கென்னேவல்  
தருக்கு - அகங்காரம், களிப்பு,  
தருக்கென்னேவல்  
திருக்கு - கண், குற்றம்  
துருக்கு - மிலேச்ச சாதி  
பெருக்கு - பெருக்கென்னேவல்,  
வெள்ளம்  
பொருக்கு - சீக்கிரத்தின் குறிப்பு,  
பொருக்குமண்  
முருக்கு - எலுமிச்சை, கொலை,  
முருக்கு, முருக்கென்னேவல்  
இருக்கை - இருத்தல், ஊர்ப்  
பொது, வினைமுற்று  
திருக்கை - ஓர் மீன், வினைமுற்று  
பருக்கை - பருக்கைக்கல், பளிங்கு  
வினைமுற்று  
வருக்கை - பலாமரம்  
சிருங்கம் - விலங்கின் கொம்பு  
பிருங்கம் - வண்டு  
ஒருங்கல் - அடங்கல், கேடு, வியங்  
கோண்முற்று  
கருங்கல் - கருங்கல்  
சுருங்கல் - குறைதல், நுழைவாயில்,  
மாலை, வியங்கோண்முற்று  
நெருங்கல் - உறுதிசொல்,  
கொல்லல், செறிவு,  
வியங்கோண்முற்று

முருங்கல் - அழிதல், வியங்  
கோண்முற்று  
ஒருங்கு - அடக்கம், எல்லாங்கடி  
நிற்றல், ஒருங்கென்னேவல்  
சுருங்கு - சலதாரை, சுருங்கென்  
னேவல்  
மருங்கு - மருங்குல்  
சுருங்கை - கோட்டையிற் கள்ள  
வழி, நுழைவாயில், வினைமுற்று  
முருங்கை - ஓர் மரம், வினை  
முற்று  
இருசு - செவ்வை, வண்டியுளிரும்பு  
துருசு - களிம்பு, சீக்கிரம்  
அருச்சித்தல் - மலர் முதலிய  
வற்றாலருச்சித்தல்  
வருச்சித்தல் - நீக்கல்  
திருடல் - களவு, வியங்கோண்  
முற்று  
நெருடல் - இழை முதலிய  
நெருடல், வியங்கோண்முற்று  
வருடல் - தடவல், வியங்கோண்  
முற்று  
கருடன் - செம்பருந்து  
சுருடன் - கண்ணில்லான், சக்கிரன்  
திருடன் - கள்ளன்  
புருடன் - ஆன்மா, தலைவன்,  
மக்களிலாண்  
மிருடன் - சிவன்  
முருடன் - வேடன்  
குருடு - குருடு  
முருடு - ஓர் வாச்சியம், பறைப்  
பொது, பெருங்குருடு, விறகு  
உருட்சி - உருண்டிருத்தல்  
தெருட்சி - அறிவு, தெளிவு  
மருட்சி - அறிவினமை, மயக்கம்  
வெருட்சி - அச்சம்  
பிருட்டம் - பின்பக்கம்  
மருட்டம் - கள், வினைமுற்று  
வருட்டம் - வினைமுற்று, வேம்பு  
உருட்டல் - உருளச்செய்தல்,  
வியங்கோண்முற்று

சுருட்டல் - சுருட்டுதல், வியங்  
 கோண்முற்று  
 தெருட்டல் - தெளிவித்தல், வியங்  
 கோண்முற்று  
 மருட்டல் - மயக்குவித்தல், வியங்  
 கோண்முற்று  
 வருட்டல் - வற்புறுத்தல், வியங்  
 கோண்முற்று  
 வெருட்டல் - அச்சமுறுத்தல்,  
 வியங்கோண்முற்று  
 அருட்டி - அச்சம்  
 கிருட்டி - ஓரீற்றா, பன்றி,  
 பிரண்டை  
 சிருட்டி - சிருட்டியென்னேவல்,  
 படைப்பு  
 சுருட்டி - ஆலவட்டம், வினை  
 யெச்சம்  
 திருட்டி - கண்  
 இருட்டு - இருட்டென்னேவல்,  
 இருள்  
 சுருட்டு - சுருட்டென்னேவல்,  
 சுருள்  
 திருட்டு - களவு  
 பொருட்டு - காரணம்  
 அருணம் - ஆடு, எலுமிச்சை, ஓர்  
 தேசம், பதினெண்பாடை  
 யிலொன்று, மிகு சிவப்பு  
 இருணம் - உவர்த்தரை, கடன்  
 தருணம் - இளமை, சமயம்  
 வருணம் - எழுத்து, குலம், நிறம்,  
 நீர்  
 அருணன் - சூரியன், சூரியன்  
 நேர்ப்பாகன், புதன்  
 கருணன் - கன்னன்  
 வருணன் - புனற்கரசன்  
 கருணி - குகை, வெற்பு  
 குருணி - ஓர்மரக்காலளவுள்ளது  
 சுருணி - யானைத்தோட்டி  
 தருணி - மங்கைப் பருவத்தாள்  
 பொருணி - கள்  
 அருணை - அண்ணாமலை

கருணை - ஓர் கிழங்கு, கிருபை,  
 பொரிக்கறி  
 கிருதம் - செய்யப்பட்டது, நெய்  
 மருதம் - ஓர் மரம், மருதநிலத்தி  
 ராகம், மருதநிலம், வயல்  
 மிருதம் - பிணம், போர்  
 நிருதர் - இராக்கதர்  
 விருதர் - படைவீரர்  
 கருதல் - எண்ணல், வியங்கோண்  
 முற்று  
 தருதல் - கொடுத்தல்  
 பொருதல் - ஒப்புதல், போர் செய்  
 தல், வியங்கோண்முற்று  
 வருதல் - வருகை  
 குருதி - இரத்தம் சிவப்பு, செவ்வாய்  
 சுருதி - ஒலி, காது, வேதம்  
 திருதி - துணை  
 நிருதி - தென்மேற்றிசைப்பாலன்,  
 முதலெழுவள்ளலிலொருவன்  
 மிருதி - தருமநூல், மரணம்  
 இருது - பருவம், மகளிர் சூதகம்  
 எருது - இடபவிராசி, எருது  
 கிருது - யாகம்  
 மருது - மருதமரம்  
 மிருது - மென்மை  
 விருது - விருது  
 அருத்தம் - கருத்து, சொற்பயன்,  
 பாதி, பொன்  
 எருத்தம் - பிடர்  
 குருத்தம் - முன்கோபம்  
 திருத்தம் - திருந்தல், வினைமுற்று  
 நிருத்தம் - கூத்து  
 பொருத்தம் - பொருந்தல், வினை  
 முற்று  
 வருத்தம் - உள்ளக்கணிப்பு துன்பம்,  
 வினைமுற்று  
 விருத்தம் - பழமை, பாவினத்  
 தொன்று, மூப்பு, வட்டம்,  
 வேறுபடல்  
 நிருத்தர் - கூத்தர்  
 விருத்தர் - கிழவர், மேலோர்

இருத்தல் - தங்கல், வியங்கோண்  
முற்று  
உருத்தல் - கோபம், சினக்குறிப்பு,  
தோற்றல், மிகுதி, முளைத்தல்  
ஒருத்தல் - எருமை கரடி கவரி  
பன்றி புலி புல்வாய் மரை  
மான் யானை இவற்றினாண்,  
விலங்கேற்றின்பொது  
குருத்தல் - பெருங்கோபம்  
செருத்தல் - எருமைமடி, பசுவின்  
மடி  
திருத்தல் - திருந்தச்செய்தல், வியங்  
கோண்முற்று  
பருத்தல் - பருமையாதல்  
பொருத்தல் - பொருத்துதல், வியங்  
கோண்முற்று  
வருத்தல் - துன்புறுத்தல், வியங்  
கோண்முற்று  
கருத்தல் - அரன், அருகன்  
நிருத்தல் - நிருத்தஞ்செய்வோன்  
அருத்தி - ஆசை, உண்பித்தென்னு  
மெச்சம், கூத்து, பாதம், பாதி  
செய்யென்னேவல்  
இருத்தி - இருத்துதலைச் செய்  
தென் வினையெச்சம், இருப்பா  
யென்னுமுற்று சித்தி  
கிருத்தி - தோல்  
சருத்தி - தேரிடக்கியம், விருதுக்  
கொடி  
செருத்தி - விருதுக்கொடி  
துருத்தி - ஆற்றிடைக்குறை,  
உனதுந்துருத்தி  
பருத்தி - ஓர் செய், வினைமுற்று  
விருத்தி - அடிமை, ஒழுக்கம்,  
ஒருரை, செல்வம், தொழிலி  
லாபம், வளர்தல்  
கருத்து - குறிப்பு, நினைவு  
குருத்து - குருத்து, வெண்மை  
பொருத்து - சந்து, பொருத்தென்  
னேவல்  
மருத்து - காற்று  
மிருத்து - மண், மரணம்

இருத்தை - சந்திரனான்காம்  
பக்கம், நாழிகை, நாழிகை  
வட்டில், வினைமுற்று  
விருத்தை - கிழவி  
செருநர் - படைவீரர்  
பொருநர் - படைவீரர்  
குருநாள் - பூசநாள்  
திருநாள் - திருவிழா  
பெருநாள் - இரேவதிநாள்  
அருநெறி - அருகியவழி, வாயில்  
கருநெறி - தீ  
பிருந்தம் - கூட்டம், துளசி  
பொருந்தம் - பொருளையாறு,  
வினைமுற்று  
மருந்தம் - நஞ்சு  
விருந்தம் - விலங்கின் கூட்டம்  
பொருந்தர் - வேதகாரர்  
விருந்தர் - புதியர்  
திருந்தலர் - பகைவர்  
பொருந்தலர் - பகைவர்  
அருந்தல் - அருமை, உண்டல்,  
வியங்கோண்முற்று  
திருந்தல் - திருத்தமாதல், வியங்  
கோண்முற்று  
பொருந்தல் - அடுத்தல், அமைதல்,  
கலத்தல், வியங்கோண்முற்று  
வருந்தல் - துன்புறல், வியங்கோண்  
முற்று  
இருந்து - அசைச்சொல் (உ-ம்:  
நனவென்றெழுந்திருந்தேன்),  
வினையெச்சம்  
எருந்து - உரல், கிளிஞ்சில்  
குருந்து - ஓர் மரம்  
பருந்து - ஓர் பறவை  
மருந்து - அமுதம், மருந்து  
முருந்து - இறகினடியிற்குருத்து  
வெண்குருத்து, வெண்மை  
விருந்து - புதுமை  
இருந்தை - கரி, முன்னிலை,  
வினைமுற்று  
பிருந்தை - சலந்தரன் மனைவி,  
துளசி



கிருபன் - குருகுலத்திற் பஞ்சாசாரி  
 களிலொருவன்  
 நிருபன் - அரசன்  
 விருபன் - வெள்ளெலி  
 அருப்பம் - ஊர், கள், காடு,  
 கொலை, கோட்டை, துக்கம்,  
 நோய், பிட்டு மருத நிலத்தூர்  
 மா, மோர், வழுக்குநிலம்  
 உருப்பம் - உட்டணம், திணைமா,  
 மிகுதி  
 கருப்பம் - சினை  
 விருப்பம் - ஆசை  
 இருப்பு - இருக்கை  
 கருப்பு - குறுவிலைக்காலம்  
 செருப்பு - கழறொடுதோல்  
 நெருப்பு - தீ  
 பருப்பு - பருத்தல், பருப்பு  
 பொருப்பு - கொல்லிமலை, மலை  
 மருப்பு - இஞ்சி, விலங்கின்கொம்பு  
 விருப்பு - ஆசை  
 இருப்பை - இருப்பாயென்னு  
 முற்று, இலுப்பை மரம்  
 கருப்பை - காரெலி  
 தருப்பை - நாணற்புல்  
 பெருமகன் - அரசன், சிறந்தோன்  
 மருமகன் - மருகன்  
 உருமம் - உட்டணம், மத்தியானம்  
 கருமம் - உட்டணம், தொழில்  
 சருமம் - தோல், தோற்பாய்  
 தருமம் - அறம், தொழில், நீதி  
 துருமம் - மரப்பொது  
 மருமம் - மார்பு  
 இருமல் - இருமுதல், வியங்  
 கோண்முற்று  
 செருமல் - விலங்குகளினிருமல்,  
 வியங்கோண்முற்று  
 பொருமல் - அழுதல், வியங்  
 கோண்முற்று  
 கருமா - பன்றி  
 பெருமா - யானை  
 கருமான் - கலைமான், கொல்லன்,  
 பன்றி

பெருமான் - அரசன், குரு  
 சிவன், சிறந்தோன்,  
 மூத்தோன், விட்டுணு  
 மருமான் - மகன், மருகன், வழித்  
 தோன்றல்  
 நிருமிதம் - நிருமாணம்  
 பெருமிதம் - களிப்பு, மிகுதி  
 ஒருமித்தல் - ஒன்றுபடல்  
 குருமித்தல் - பேசலாவெழுமொலி  
 நிருமித்தல் - நிருமாணம்  
 பருமித்தல் - சிரமஞ்செய்தல்  
 அருமை - அரியதன்மை, பெருமை  
 இருமை - இம்மை, இரு தன்மை,  
 துக்கம், பெருமை, மறுமை  
 எருமை - எருமை  
 ஒருமை - ஒரு பிறப்பு, ஒற்றுமை,  
 தனிமை  
 கருமை - கறுப்பு, பெருமை, வலி  
 குருமை - பெருமை  
 பெருமை - பொலிவு, மாட்சிமை,  
 மிகுதி  
 அரும்பல் - முகிழ்த்தல், வியங்  
 கோண்முற்று  
 திரும்பல் - மீளல், வியங்கோண்  
 முற்று  
 விரும்பல் - ஆசைப்பெருக்கம்,  
 கருத்து, வியங்கோண்முற்று  
 அரும்பு - அரும்பென்னேவல்,  
 முகை  
 இரும்பு - ஆயுதப்பொது, கரும்  
 பொன்  
 கரும்பு - கன்னல், புனர்பூசம்  
 கரும்பு - ஆண் வண்டு, வண்டு  
 துரும்பு - திரணம்  
 கரும்புள் - வண்டு  
 பெரும்புள் - கூகை  
 இரும்பை - குடம், பாம்பு  
 குரும்பை - குரும்பை, புற்றாஞ்  
 சோறு  
 ஒருவந்தம் - ஒற்றுமை, சம்பந்தம்,  
 தனித்திருக்குமிடம்

வெருவந்தம் - அச்சம்  
 அருவம் - உருவின்மை  
 உருவம் - உடல், வடிவு  
 கருவம் - கர்வம், சினை  
 சருவம் - எல்லாம், பாணை  
 துருவம் - அசையாநிலை  
 பருவம் - அமாவாசியை, இளமை,  
 உயர்ச்சி, கணு, சாலம், பொழுது  
 பெளர்ணமி  
 புருவம் - குதிரை, புருவம்  
 ஒருவல் - ஒருவுதல், வியங்கோண்  
 முற்று  
 சருவல் - சைகைசெய்தல், வியங்  
 கோண்முற்று  
 துருவல் - கடைதல், துளைத்தல்,  
 தேடல், வியங்கோண்முற்று  
 மருவல் - கிட்டல், வியங்கோண்  
 முற்று  
 வெருவல் - வெருவுதல், வியங்  
 கோண்முற்று  
 அருவி - கழிமுகம், தினைத்தாள்,  
 மலையின்வீழாறு  
 இருவி - தினைத்தாள்  
 கருவி - ஆயுதப்பொது உபகரணம்,  
 கவசம், குதிரைக்கல்லணை,  
 கூட்டம், தொடர்பு, நட்பு,  
 மேகம், யாழ், வாச்சியம்,  
 வீணைக்கருவி  
 குருவி - பறவை, மூலநாள்  
 தருவி - சுட்டுவம்  
 உருவிலி - மன்மதன்  
 திருவிலி - கைம்பெண்  
 உருவு - அச்சம், உருவென்னேவல்,  
 வடிவு  
 ஒருவு - ஆடு, ஒருவென்னேவல்  
 பொருவு - உண்மை, பொருவென்  
 னேவல்  
 வெருவு - அச்சம், வெருவென்  
 னேவல்  
 உருவுதல் - உறுப்பு தழைமுதலிய  
 வருவுதல், கணைவேன்முதலிய

புகுந்தோடல், வாண்முதலிய  
 சுழற்றல்  
 ஒருவுதல் - நீங்கல்  
 துருவுதல் - கடைதல், துளைத்தல்,  
 தேடல்  
 பொருவுதல் - ஒப்பல்  
 மருவுதல் - கிட்டல்  
 வெருவுதல் - அஞ்சுதல்  
 எருவை - உதிரம், கழுகு, கழுதை  
 கொறுக்கை, கோரை, செம்பு,  
 யாணை  
 சுருவை - ஒளர், வரகு, வைக்கோல்  
 சுருவை - நெய்த்துடுப்பு  
 துருவை - செம்மறியாடு, வினை  
 முற்று  
 புருவை - ஆடு, இளமை  
 அருளல் - ஈதல், வியங்கோண்  
 முற்று  
 இருளல் - இருளுதல், வியங்  
 கோண்முற்று  
 உருளல் - உருளுதல், வியங்கோண்  
 முற்று  
 சுருளல் - சுருளுதல், வியங்கோண்  
 முற்று  
 தெருளல் - தெளிவு, வியங்கோண்  
 முற்று  
 மருளல் - அஞ்சல், எழுத்திலா  
 வோகை, பேசலாலெழுமொலி,  
 மயங்கல், வியங்கோண்முற்று  
 வெருளல் - வியங்கோண்முற்று  
 வெருளுதல்  
 இருளி - பன்றி, வெட்கம்  
 உருளி - தேருருளை, வட்டம்  
 வெருளி - வெருட்சி  
 இருளை - நாணம், வினைமுற்று  
 உருளை - உருள், வினைமுற்று  
 குருளை - இளைமை, நரி நாய்  
 பன்றி புலி மான் முக முயல்  
 யாளியிவற்றின் குட்டி  
 விருளை - கடிவாளப்பூண்  
 அருள் - ஈயென்னுமேவல், கிருபை,  
 கொடை, சிவசத்தி

இருள் - அல், இருளென்னேவல்,  
 உன்மத்தம், சுறுப்பு, நரகம்,  
 யானை  
 உருள் - உருளென்னேவல், உரோ  
 கணிநாள், தேருருளை, பண்டி  
 கருள் - இருள், சுறுப்பு, நல்லாடை  
 குருள் - பெண் மயிர்  
 சுருள் - சுருளென்னேவல்,  
 தாமரையுட்குருள்,  
 பாக்கிலைச் சுருள், பெண்  
 மயிர்  
 தெருள் - தெருளென்னேவல்,  
 தெளிவு  
 பொருள் - சொற்பொருள்,  
 தலைமை, பணம்,  
 பலபண்டம், பிள்ளை,  
 பொன், வாய்மை  
 மருள் - உன்மத்தம், பிசாசம்,  
 மருளென்னேவல்  
 வெருள் - உன்மத்தம், வெருளென்  
 னேவல்  
 அருபம் - அருவம்  
 உருபம் - உருவம்  
 குருபம் - விகாரருபம்  
 சுருபம் - நல்லுருவம்  
 விருபம் - விகாரருபம், வேற்றுமை  
 குருரம் - கொடுமை  
 புருரம் - புருவம்  
 சுரேசன் - இந்திரன், குமரன்  
 நரேசன் - அரசன்  
 சிரேணு - இடையர்வீதி ஒழுங்கு  
 இரேணு - அணு  
 சுரேணு - பெண் யானை  
 உரேந்திரன் - வீரன்  
 சரேந்திரன் - வில்லின்வல்லோன்  
 சுரேந்திரன் - இந்திரன்  
 நரேந்திரன் - அரசன்  
 வரேந்திரன் - வரத்தின் மிக்கவன்  
 இரேயம் - கள்  
 பிரேயம் - கள்  
 சரேலெனல் - ஒலிக்குறிப்பு

செருரெலெனல் - அச்சக் குறிப்பு,  
 ஒலி, விரைவின் குறிப்பு  
 நெரேலெனல் - ஒலிக்குறிப்பு  
 அரை - அரையென்னுமேவல்,  
 இடை, பாதி  
 இரை - உணவு, ஒலி, ஒலியென்  
 னேவல், பறவை விலங்கு முதலி  
 யவற்றினுணவு  
 உரை - உயர்ச்சி, உரையென்  
 னேவல், ஒலி, சொல், சொற்  
 பயன், தேய்வு, பொன்  
 கரை - எல்லை, கரையென்னேவல்,  
 சொல் முடிவு  
 குரை - அசைச்சொல், (உ-ம்: அது  
 பெறலருங்குரைத்தே), ஒலி  
 சரை - நரை  
 சிரை - குரங்கு சிரையென்னேவல்,  
 நரம்பு  
 சுரை - அம்புத்தலை, உட்டுளை,  
 கள், சுரைக்கொடி, பசு,  
 விலங்கின் முலை  
 தரை - பூமி, வினைமுற்று  
 திரை - ஆறு, இடுகிரை, கடல்,  
 திரைதல், திரையென்னேவல்,  
 புளற்றிரை  
 நரை - இடபவிராசி, எருது, சுரை,  
 சாமரம், நரையென்னேவல்,  
 நாரை, வெண்மை  
 நிரை - ஒழுங்கு, ஓரசை, நிரை  
 யென்னேவல், பசுக்கூட்டம்,  
 பசுபொது, படைமுன்னணி  
 நுரை - குமிழி, நுரையென்னேவல்,  
 வெண்ணெய்  
 பரை - பார்வதி  
 பிரை - பான்முதலியவற்றையுறை  
 விக்கும் பொருள்  
 புரை - உட்டுளை, உயர்ச்சி,  
 உவமை, குற்றம், புரையென்  
 னேவல்  
 மரை - ஓர் மிருகம், தவளை,  
 தாமரை

வரை - அளவு, கரை, சிறுவரம்பு,  
மலை, மூங்கில், வரையென்  
னேவல், விரலிறை  
விரை - சாந்து வாசனை, விரை  
யென்னேவல்  
இரைதல் - ஒலித்தல்  
உரைதல் - உரைசல்  
கரைதல் - அழைத்தல், ஆரவாரம்,  
இரங்கல், ஒலித்தல், கரைதல்,  
சொல்லுதல், பேரொலி  
நிரைதல் - வரிசையாக்கல்  
புரைதல் - போலுதல்  
வரைதல் - எழுதல், கொள்ளல்,  
சித்திரமெழுதல், நீக்கல்,  
மாற்றல், விவாகம்  
விரைதல் - விரைவு, வெயில்,  
வேண்டல்  
அரைத்தல் - அழித்தல், தேய்த்தல்  
இரைத்தல் - ஒலித்தல்  
உரைத்தல் - ஒலித்தல், சொல்லுதல்,  
தேய்த்தல்  
கரைத்தல் - எழுத்திலாவோசை,  
கரைக்குதல், சொல்லாலெழு  
மொலி  
குரைத்தல் - எழுத்திலாவோசை,  
ஒலித்தல்  
சிரைத்தல் - மயிர்கழித்தல்  
திரைத்தல் - திரைக்குதல்  
நரைத்தல் - மயிர் முதலிய  
வெளுத்தல்  
நிரைத்தல் - ஒலித்தல், நிரல் பட  
வைத்தல்  
நுரைத்தல் - நுரைக்குதல்  
உரையல் - உரைதல், வியங்கோண்  
முற்று  
திரையல் - வியங்கோண்முற்று,  
வெற்றிலை  
அரையன் - அரசன்  
திரையன் - தொண்டமான்  
வரைவு - அளவு, எல்லை, பிரிவு,  
மாறுபாடு  
விரைவு - வேகம்

குரோசம் - கூப்பிடுதாரம்  
சுரோசம் - தாமரை  
சிரோசம் - மயிர்  
உரோணி - உரோகணிநாள்  
சுரோணி - நிதம்பம்  
குரோதம் - சினம்  
விரோதம் - பகை, வேற்றுமை  
குரோதி - ஓராண்டு, பகைவன்  
விரோதி - ஓராண்டு, சத்துரு  
விரோதியென்னேவல்  
உரோருகம் - மூலை  
சுரோருகம் - நகம்  
சிரோருகம் - தாமரை  
சிரோருகம் - தலைமயிர்  
அர்க்கம் - எருக்கு, நீர்க்காக்கை  
சர்க்கம் - சருக்கம்  
தர்க்கம் - தருக்கம்  
துர்க்கம் - மலைமேற்கோட்டை  
வர்க்கம் - வருக்கம்  
வர்த்தி - இரத்தினங்களின் கீழ்  
பதிக்குந்தகடு, திரிச்சிலை, பரி  
மளதிரவியங்களைக் கூட்டி  
யரைத்துச் செய்தவத்தி, வர்த்தி  
யென்னேவல்  
விர்த்தி - விருத்தி  
அர்ப்புதம் - ஓரெண்  
நிர்ப்புதம் - ஓரெண்

ல

உலகம் - ஆகாயம், உயர்ந்தோர்,  
உலகு  
கலகம் - பேரொலி, போர்  
சலகம் - நீராடல்  
சிலகம் - சட்டுவம்  
திலகம் - சிந்தாரம், பொட்டு,  
மஞ்சாடி மரம்  
அலகரி - பெருக்கு  
பிலகரி - ஓரிராகம்  
மலகரி - ஓரிராகம்

இலகல் - ஒளிசெய்தல், வியங்  
 கோண்முற்று  
 விலகல் - எறிதல், நீங்கல், வியங்  
 கோண்முற்று  
 அலகு - ஆயுதப்பொது, எண்,  
 துடைப்பம், நெல்லின்மணி,  
 பயிர், கதிர், பலகறை, பறவை  
 மூக்கு மகிழும் விதை  
 இலகு - அகில், இலகு வெழுத்து,  
 இலகென்னேவல், நொய்மை  
 உலகு - ஆகாயம், உயர்ந்தோர்,  
 திசை, நாடு, பூமி  
 அலகை - பிசாசம்  
 பலகை - கேடகம், பலகை  
 இலக்கம் - எண், ஒளி, குறிப்பு  
 கலக்கம் - அச்சம், ஆரவாரம்,  
 துன்பம்  
 துலக்கம் - விளக்கம்  
 கலக்கல் - குழப்பல், வியங்கோண்  
 முற்று  
 துலக்கல் - விளக்கல், வியங்கோண்  
 முற்று  
 விலக்கல் - மாற்றம், வியங்கோண்  
 முற்று  
 இலக்காரம் - சீலை  
 வலக்காரம் - பொய்  
 அலங்கல் - அசைதல், இரக்கம்,  
 ஒளி செய்தல், கலுழ்தல், தளிர்,  
 பூமாலை, வியங்கோண்முற்று  
 இலங்கல் - ஒளிசெய்தல், வியங்  
 கோண்முற்று  
 கலங்கல் - அஞ்சல், அழுதல்,  
 சேற்று நீர், வியங்கோண்முற்று  
 துலங்கல் - ஒளிசெய்தல், வியங்  
 கோண்முற்று  
 மலங்கல் - அசைதல், குளம், வியங்  
 கோண்முற்று  
 விலங்கல் - கலங்களிர், மலை,  
 வியங்கோண்முற்று, விலங்குதல்  
 இலங்கு - ஒளிசெய்யென்னேவல்,  
 குளம்  
 உலங்கு - கொககு

மலங்கு - ஓர் மீன், மலங்கென்  
 னேவேல்  
 விலங்கு - காற்றளை, குறுக்கு  
 மிருகம், விலங்கென்னேவல்  
 கலசம் - குடம், பால்  
 சலசம் - தாமரை  
 கலதி - மூதேவி  
 சலதி - கடல்  
 சிலதி - தோழி  
 இலதை - கோற்கொடி  
 கலதை - கலக்கம்  
 அலத்தல் - துன்புறல்  
 உலத்தல் - கெடல்  
 கலத்தல் - எழுத்திலாவோசை  
 புலத்தல் - புணர்ச்சிக்கமையாதது  
 போல் முறைப்படல்  
 வலத்தல் - சொல்லல், நினைத்தல்  
 வளைத்தல்  
 அலந்தை - குளம், துன்பம், வினை  
 முற்று  
 இலந்தை - ஓர் மரம், குளம்  
 கலந்தை - பெருமை, வினைமுற்று  
 கலபம் - கலாபம்  
 சலபம் - விட்டிற்பறவை  
 உலப்பு - கேடு  
 கலப்பு - கலத்தல்  
 அலமரல் - அச்சம், கழுவல்,  
 துன்பம்  
 உலமரல் - அச்சக்குறிப்பு, துன்பம்  
 வியங்கோண்முற்று  
 அலம் - அமையுமென்றல், அல  
 மரம், கலப்பை, சஞ்சலம்,  
 தேள், விருச்சிகவிராசி  
 உலம் - கற்றிரள், திரண்டகல்  
 கலம் - ஆபரணம், இரேவதி, உண்  
 கலம், ஓரளவு, மட்கலம், மரக்  
 கலம், யாழ்  
 கிலம் - அழிவு, சிறுமை  
 குலம் - அரமணை, இரேவதி,  
 கூட்டம், சாதி, மனை,  
 விலங்கின் கூட்டம்

சலம் - அசைவு, சலஞ்சாதித்தல்,  
தணியாக்கோபம், நீர், பொய்,  
முட்பன்றி, முள்

தலம் - இடம், இலை, உலகின்  
பொது, பூமி

திலம் - எள், மஞ்சாடி, மரம்

துலம் - சனம், நிறை

நலம் - அழகு, இன்பம், உபகாரம்,  
கண்ணோட்டம், நன்மை

நிலம் - இடம், பூமி

பலம் - ஊன், காய், கிழங்கு, நிறை  
யளவிலொன்று, நெற்றி, படை,  
பயன், பழம், பொன், வலி

பிலம் - கிழறை, குகை, வளை

புலம் - அறிவு, இடம், ஒலி

முதலைம்புலம், திசை, வயல்

பொலம் - அழகு, பொன்

மலம் - அழுக்கு

வலம் - இடம், ஏழனுருபு (உ-ம்:  
காழ்வரை நில்லாக் களிற்  
னான் கைவலத்தியாழ்வரை  
நின்றது), மேல், வலப்பக்கம்,  
வலி, வெற்றி

இலம்பகம் - அத்தியாயம் நுதலணி,  
மாலை

கலம்பகம் - ஓர் பிரபந்தம், கலப்பு,  
சாந்து

அலம்பல் - ஒலித்தல், கழுவல்,  
ததும்பல்

உலம்பல் - முழங்குதல், வியங்  
கோண்முற்று

சிலம்பல் - ஒளித்தல், வியங்  
கோண்முற்று

புலம்பல் - ஆரவாரம், இரங்கல்,  
ஒளித்தல், வியங்கோண்முற்று

சிலம்பன் - குறிஞ்சி நிலத்தலை  
வன், முருகன்

புலம்பன் - நெய்தனிலத்தலைவன்

சிலம்பி - சிலந்திப்பூச்சி, வினை

யெச்சம்

நிலம்பி - கொசுகு

சிலம்பு - ஒலி, காற்சிலம்பு, சிலம்  
பென்னேவல், மலை

புலம்பு - அச்சம், ஒலி, கலக்கம்,  
தனிமை, துன்பம், புலம்பென்  
னேவல்

இலயம் - கூத்தின் விசுற்பம், கூத்து  
சாவு

நிலயம் - கூத்து, தேவர்கோயில்,  
பூமி, மருதநிலத்தூர்

மலயம் - பொதியமலை

வலயம் - கடல், குளம், கைக்  
கடகம், சுற்று, வட்டம்

அலரி - அழகு, ஓர் மரம், கண்வாரி,  
சூரியன், தேனீ, நீராவி, பூப்  
பொது

புலரி - விடியல்

அலர் - நீர், பலரறிந்து பழி  
தூற்றல், பழிச்சொல், பூமாலை,

மலர் தலைச்செய் விரிதலைச்  
செய்யென்னுமேவல், மலர்ந்து

கலர் - கீழ்மக்கள்

சிலர் - சிலபெயர்

பலர் - சடை, பல்லோர்

மலர் - பூமலர், மலரென்னேவல்

அலர்தல் - பூமலர்தல், விரிதல்

உலர்தல் - காய்தல்

புலர்தல் - வாடல்

மலர்தல் - எதிர்தல், தோன்றல்,  
நிறைதல், விரிதல்

இலவம் - ஓர் மரம், பூசை

துலவம் - பஞ்சு

கலவர் - படைவீரர்

சலவர் - நெய்தனிலமரக்கள்

சிலவர் - வேடர்

புலவர் - அறிஞர்

வலவர் - சமர்த்தர், தேர்ப்பாகர்,  
வெற்றியாளர்

கலவல் - எழுத்திலாவோசை,  
கலத்தல், வியங்கோண்முற்று

வினைமுற்று

கலவல் - சுழலல், வியங்கோண்  
முற்று

ஞலவல் - மின்மினிப்பூச்சி  
 நிலவல் - ஒளிசெய்தல், வியங்  
 கோண்முற்று  
 அலவன் - ஆணைண்டு, கற்கடகவி  
 ராசி, சந்திரன், நண்டு, பூனை  
 புலவன் - அருகன், அறிஞன்,  
 கம்மாளன், கூத்தன், தேவேந்  
 திரன், பாடுவோன், புதன்,  
 புலவன், முருகன், வானோன்  
 வலவன் - சமர்த்தன், தேர்ப்பாசன்,  
 வெற்றியாளன்  
 கலவி - புணர்ச்சி  
 புலவி - ஊடலின் முதிர்்தல்  
 இலவு - ஓர் மரம்  
 செலவு - செலல், வழி  
 நிலவு - ஒலி, சந்திரன், நிலவென்  
 னேவல்  
 பலவு - பலாமரம்  
 புலவு - ஊன், நரகம்  
 உலவை - ஊர், ஓடைக்கொடி,  
 காற்று, குடி, குலம், தழை,  
 மரக்கொம்பு, மரப்பொந்து,  
 முல்லை நிலக்கான்யாறு,  
 வள்ளி, விலங்கின் கொம்பு,  
 வினைமுற்று  
 கலவை - கலப்பு, சாந்து, சேறு,  
 வினைமுற்று  
 வலவை - இடாகினி, காளி,  
 சாளியேவற்பெண், வல்லவன்,  
 வல்லோன்  
 அலறல் - ஒளித்தல், கூப்பிடல்,  
 வியங்கோண்முற்று  
 உலறல் - சினக்குறிப்பு, வியங்  
 கோண்முற்று  
 கலன் - ஆபரணம், மரக்கலம்,  
 யாழ்  
 சலன் - கால்  
 பலன் - இலாபம், காய், பழம்  
 பிலன் - எறும்பு  
 புலன் - புலம்  
 பொலன் - பொலம், பொன்மை,  
 நிறம்

உலா - உலாவென்னேவல், ஓர்  
 பிரபந்தம், சாரிவருதல்  
 துலா - ஏற்றமரம், நிறைகோல்  
 நிலா - ஒளி, சந்திரன், வினை  
 முற்று, வினையெச்சம்  
 பலா - பலாமரம்  
 விலா - பழு  
 பலாகம் - கொக்கு  
 வலாகம் - கொக்கு  
 சலாங்கு - பொய்யாப்புள்  
 விலாங்கு - ஓர் மீன்  
 பலாசம் - இலை, பச்சைநிறம்  
 விலாசம் - ஆடவர் மகளிர்  
 விளையாட்டு  
 அலாபம் - தீமை  
 இலாபம் - ஆதாயம்  
 கலாபம் - அரைப்பட்டிகை, சர  
 மணிக்கோவை, பதினாறு  
 கோவையுளமணி, பீலிக்குடை,  
 மயிலினாண், மயிற்றோகை  
 விலாபம் - கனவு கண்டிரங்கல்  
 கலாம் - கொடுமை, கோபம்,  
 சினம்  
 சலாம் - வணங்கல்  
 துலாம் - ஏற்றுவுறுப்பு, ஓரிராசி,  
 ஓர் நிறை  
 பலாரி - இந்திரன்  
 வலாரி - இந்திரன்  
 உலாவல் - பொழுது கழித்து  
 விளையாடல், வியங்கோண்  
 முற்று  
 கலாவல் - கலத்தல், வியங்கோண்  
 முற்று  
 குலாவல் - பாராட்டல், வளைவு,  
 வியங்கோண்முற்று  
 கலாவல் - சுற்றுதல், வியங்கோண்  
 முற்று  
 அலி - எமன், நறுவிவிமரம்,  
 நெருப்பு, பேடி, வயிரமில்லா  
 மரம்  
 எலி - எலி, பூரநாள்

ஒலி - ஆரவாரம், இடி, ஒலியென்  
 னேவல், ஒசை, காற்று  
 கவி - ஒலி, கடல், கடையுகம்,  
 கலியென்னேவல், போர்,  
 வஞ்சகம், வலி  
 கிலி - வெருவல்  
 நலி - நலியென்னேவல், நோய்  
 பலி - காய்த்திருந்தமரம், சாம்பல்,  
 சோறு, நீறு, பிச்சை, பூசை,  
 விண்ணோருணவு  
 புலி - சிங்கவிராசி, நால்வகைச்  
 சார்ந்து, புலி  
 பொலி - தூற்றாநெல், பொலி  
 யென்னேவல்  
 வலி - பற்றிரும்பு, வலியென்  
 னேவல், வல்லமை  
 அலிகம் - நெற்றி  
 குலிகம் - இலுப்பை மரம், சாதி  
 லிங்கம், சிவப்பு  
 இலிங்கம் - அடையாளம், ஆண்  
 குறி, இங்குலிகம், சிவலிங்கம்  
 கலிங்கம் - ஊர்க்குருவி, ஓர்  
 தேசம், சிலை, பதினெண்பாடை  
 யிலொன்று, வானம்பாடி  
 குலிங்கம் - ஊர்க்குருவி, ஓர் தேசம்,  
 காக்கை  
 புலிங்கம் - ஊர்க்குருவி, தீப்பொறி  
 கலிசம் - வன்னிமரம்  
 குலிசம் - இலுப்பைமரம், வச்சிரச்  
 சோடு, வச்சிராயுதம், வன்னி  
 மரம்  
 கலிதம் - ஒழுகுவது, பொருத்தம்  
 துலிதம் - அசைவு  
 பலிதம் - நரை, பலிப்பது  
 நெலிதல் - கடைதல், குடைதல்  
 நலிதல் - சரிதல், மெலிதல்  
 பொலிதல் - எழுச்சி, மிகுதி  
 மலிதல் - நிறைதல், பெருகல்  
 மெலிதல் - மெலிவு  
 வலிதல் - தங்கல், துணிதல்  
 ஒலித்தல் - ஒசை செய்தல்

கலித்தல் - ஆரவாரம், எழுச்சி,  
 ஒலித்தல், தழைத்தல், பொலிவு  
 செலித்தல் - வெல்லல்  
 சலித்தல் - இளைத்தோய்தல்,  
 ஒலித்தல், சலனமுறல்  
 சொலித்தல் - இடந்திடல், பிர  
 காசித்தல்  
 பலித்தல் - இலாபம்  
 வலித்தல் - உடன்படல், நினைத்தல்  
 இலிர்த்தல் - சிலிர்த்தல், தளிர்்த்தல்  
 சிலிர்த்தல் - தளிர்்த்தல்  
 நலிவு - அழிவு, மெலிவு  
 பொலிவு - பொலிதல்  
 மலிவு - இளைப்பு  
 கலினம் - கடிவாளம்  
 பலினம் - காய்த்திருந்த மரம்  
 மலினம் - கருமை, மாசு  
 கலினி - திப்பிலி  
 பலினி - கோங்குமரம், ஞாமூல்  
 சிலீமுகம் - அம்பு, முலைக்கண்,  
 வண்டு  
 வலீமுகம் - குரங்கு  
 எலு - கரடி  
 கொலு - சேவை  
 செலு - நறுவிலிமரம்  
 வலு - கொசுகு  
 வெலு - இளங்காய்  
 கிலுத்தம் - மணிக்கட்டு  
 குலுத்தம் - கொள்  
 இலேசம் - சாலவிரைவு, நொய்மை  
 கிலேசம் - துன்பம்  
 அலை - அலையென்னேவல்,  
 கடல், கடற்றிரை, கருமணல்,  
 புளற்றிரை  
 இலை - உலோபம், தழை, தழைப்பு  
 உலை - உலையென்னேவல்,  
 கொல்லனுளை முதலாயின  
 கலை - அரைப்பட்டிகை, ஆண்  
 மான், ஆண்முக, கலையென்  
 னேவல், கல்வி, காலநூட்பம்,  
 சந்திரன் பங்கு, சிலை, சுறாமீன்,  
 தூர்க்கை வாகனம், நூல், மகர



மீன், மகரவிராசி, மரக்கொம்பு,  
மேகலை, வயிரம், விலங்கேற்  
றின் பொது  
குலை - அம்பின்குதை, ஈந்து சுமுகு  
காந்தள் தெங்கு பனை வாழை  
கட்டுரித்தான குலை, குலை  
யென்னேவல், கொத்து, செய்  
கரை, நடுக்கம், பூங்கொத்து,  
விற்குதை  
கொலை - கொல்லல்  
சிலை - ஒலி, ஓர்மரம், கல், சிலை  
யென்னேவல், தனுவிராசி,  
மலை, மூலநாள், வில்  
தலை - ஆகாயம், ஆதி, இடம்,  
தலை, தலைமை, பெருமை  
துலை - கனம், துலாராசி, நிறை,  
நீரிறைக்குந் துலை  
தொலை - உவமை, தொலையென்  
னேவல்  
நிலை - ஆபரணத்திற்றொங்கணி,  
இடம், குணம், நிலையென்  
னேவல், பூமி, பொழுது,  
முறைமை  
புலை - புலால், விடக்கு  
மலை - உவமை, மலை, மலை  
யென்னேவல்  
முலை - கொங்கை  
வலை - மீன் வலை முதலாயின  
விலை - விற்றல்  
கலைஞர் - புலவர்  
கொலைஞர் - சண்டாளர்,  
வேடர்  
புலைஞர் - சண்டாளர்  
விலைஞர் - செட்டிகள்  
அலைதல் - சோம்பல், துன்பம்,  
வருந்துதல்  
உலைதல் - அழிதல், கெடுதல்  
கலைதல் - குலைதல்  
குலைதல் - அச்சக்குறிப்பு, குன்றல்  
தொலைதல் - கெடுதல்  
மலைதல் - அணிதல், பொருதல்,  
மறுத்தல்

மிலைதல் - குடுதல்  
அலைத்தல் - அலப்பு  
உலைத்தல் - அலைத்தல், அழித்தல்,  
வருந்தல்  
கலைத்தல் - குலைத்தல்  
குலைத்தல் - கலையச் செய்தல்  
சிலைத்தல் - ஒலித்தல்  
தொலைத்தல் - கொல்லல்  
நிலைத்தல் - நிலைபெறுதல்  
தலைப்படல் - எதிர்த்தல், வியங்  
கோண்முற்று  
வலைப்படல் - சிறைப்படல்,  
வியங்கோண்முற்று  
அலைப்பு - அலைத்தல், கூத்தின்  
விகற்பம்  
உலைப்பு - வருத்தம்  
மலைப்பு - கூத்தின் விகற்பம்,  
போர், மலைவு  
கலைமகள் - சரச்சுவதி  
தலைமகள் - தலைவி  
மலைமகள் - பார்வதி  
விலைமகள் - வேசி  
தலைமகன் - புருடன்  
புலைமகன் - புலையன்  
தலைமை - முதன்மை  
நிலைமை - குணம், மெய்  
புலைமை - புலைத்தன்மை  
புலையர் - சண்டாளர்  
வலையர் - நெய்தநிலமாக்கள்  
தலையல் - நீந்துபுனல், புதுப்புனல்  
வரவு, மழைபெய்து விடுதல்  
நொலையல் - அப்ப வர்க்கம்  
அலைவு - அலைதல்  
உலைவு - அச்சம், உலைதல்,  
நடுக்கம்  
தொலைவு - தோல்வி  
மலைவு - உவமை, போர், மயக்கம்  
மாறுபாடு  
உலோகம் - எழுவனையுலோகம்,  
பஞ்சலோகம், பூமி  
சலோகம் - ஆரியச்செய்யுள், புத்த  
உலோசனம் - கண்

சுலோசனம் - மூக்குக்கண்ணாடி  
 விலோசனம் - கண்  
 உலோபம் - ஆசை, கொஞ்சம்  
 சுலோபம் - எறும்பு  
 உலோமம் - வால்  
 விலோமம் - முறைபிழைத்தல்  
 அல் - அல்லென்னேவல், இடைச்  
 சொல் (உ-ம்: தொடையல்),  
 இராத்திரி, இருள், மதில்  
 இல் - இடம், இராசி, இல்லை  
 யெனல், உவமையுருபு (உ-ம்:  
 பாம்பினிற்கடிதுதேள்), ஏழ  
 னுருபு (உ-ம்: ஊரிலிருந்தான்),  
 ஐந்தனுருபு (உ-ம்: மலை  
 யின் வீழ்ருவி), சாவு, தலைவி,  
 மனைவி, வீடு  
 எல் - இகழ்ச்சிக்குறிப்பு, இரவு,  
 ஒளி, சூரியன், நாள், பகல்,  
 வெயில்  
 ஒல் - ஒல்லெனல், முடிவிடம்  
 கல் - ஒலிக்குறிப்பு, கல், கல்லென்  
 னேவல், மலை  
 கொல் - அசைச்சொல் (உ-ம்:  
 வருவர்கொல்வயங்கிழா அய்),  
 ஐயக்கிளவி (உ-ம்: இவ்வுருக்  
 குற்றிகொன்மகன் கொல்),  
 கொல்லென்னேவல்  
 சில் - ஆரவாரம்  
 செல் - இடி, கறையான், செல்  
 லென்னேவல், மேகம்  
 சொல் - எழுத்தினோசைச்சொல்,  
 கள், செந்நெல், செந்நெற்கதிர்,  
 சொல்லென்னேவல், புகழ்  
 தில் - ஒழியிசை, காலம், விழைவு  
 நெல் - ஓர் தானியம்  
 பல் - பல்  
 புல் - அனுடநாள், பனைமரம்,  
 புலி, புல், புல்லென்னேவல்,  
 புன்மை  
 மல் - கூத்தின் விகற்பம், திருமால்  
 கூத்து வலி, வளமை

வல் - சீக்கிரம், சூதாடுகருவி, மேடு  
 வலி  
 வில் - ஒளி, சேரன்கொடி, மூல  
 நாள், வில், வில்லென்னேவல்  
 அல்கல் - இரா, குறைதல், தங்கல்,  
 தரித்திரம், நாள், வறுமை,  
 வியங்கோண்முற்று  
 ஒல்கல் - குழைதல், தளர்தல்,  
 துவளல், வியங்கோண்முற்று  
 செல்கல் - ஆலாங்குட்டி, செல்லல்  
 நல்கல் - ஆசைப் பெருக்கம், ஈதல்,  
 வியங்கோண்முற்று  
 பில்கல் - கொப்பளித்தல், வியங்  
 கோண்முற்று  
 புல்கல் - புனர்தல், வியங்கோண்  
 முற்று  
 மல்கல் - நிறைதல், பெருகல், வியங்  
 கோண்முற்று  
 அல்லகண்டம் - துன்பம்  
 புல்லகண்டம் - சருக்கரை  
 எல்லகம் - சூரியன்  
 கல்லகம் - மலை  
 புல்லகம் - நுதலணி  
 சல்லகி - ஆத்திரம்  
 வல்லகி - வீணை  
 இல்லடை - அடைக்கலம்  
 சல்லடை - தானியமுதலியவற்றைச்  
 சல்லுங்கருவி  
 பில்லடை - அப்ப வர்க்கம்  
 அல்லம் - இஞ்சி  
 இல்லம் - தேற்றாமரம், வீடு  
 உல்லம் - ஓர் மீன்  
 கில்லம் - கழுத்து  
 கொல்லம் - ஓர் தேயம்  
 சில்லம் - தேற்றாமரம்  
 தில்லம் - காடு  
 துல்லம் - பேரொலி  
 நல்லம் - கறுப்பு  
 பல்லம் - அம்பு, ஓரெண், கரடி,  
 குதிரைக் கல்லணை  
 புல்லம் - இடபவிராசி, எருது,  
 விணைமுற்று

பொல்லம் - தைத்தல்  
 மல்லம் - தட்டம்  
 வெல்லம் - வெல்லம்  
 உல்லரி - தளிர்  
 எல்லரி - கைமணி  
 குல்லரி - இலந்தை  
 சல்லரி - பம்பைமேளம்  
 மல்லரி - பம்பைமேளம்  
 வல்லரி - கொடி, தளிர், பூங்  
 கொத்து  
 கொல்லர் - கம்மாளர், கருமார்  
 சில்லர் - வேடர்  
 புல்லர் - கீழ்மக்கள், வேடர்  
 பொல்லர் - சக்கிலியர், செம்மார்,  
 தையற்காரர்  
 அல்லல் - துன்பம், வியங்கோண்  
 முற்று  
 ஒல்லல் - இயலல், வியங்கோண்  
 முற்று  
 கல்லல் - தோண்டல், வியங்  
 கோண்முற்று  
 கொல்லல் - கொல்லுதல், வியங்  
 கோண்முற்று  
 செல்லல் - துன்பம், நடத்தல்,  
 வியங்கோண்முற்று  
 சொல்லல் - சொல்லுதல், வியங்  
 கோண்முற்று  
 புல்லல் - அமைதல், கூடுதல், சார்  
 தல், புணர்தல், வியங்கோண்  
 முற்று  
 மல்லல் - வலி, வளமை  
 மெல்லல் - மெல்லுதல், வியங்  
 கோண்முற்று  
 வெல்லல் - வியங்கோண்முற்று,  
 வெல்லுதல்  
 நல்லவர் - அறிஞர், சிநேகிதர்  
 பல்லவர் - கீழ்மக்கள், தூர்த்தர்  
 வல்லவன் - இடையன், பருப்புக்  
 கறிகள் சமைப்போன், புருடன்,  
 வல்லான்  
 வில்லவன் - சேரன்

அல்லவை - பயனிலாப்பொருள்,  
 தீமை, பாவம்  
 இல்லவை - இல்லாப்பொருள்,  
 மனைப்பொருள்  
 பல்லவை - கீழ்மை பலபொருள்  
 கொல்லன் - கம்மாளன், கருமான்  
 மல்லன் - ஓரரசன், வலியோன்  
 மெல்லன் - நெய்தனிலத்தலைவன்  
 உல்லாபம் - மழலைச்சொல்  
 சல்லாபம் - வினாவும் விடையுங்  
 கூடியசொல்  
 இல்லாமை - தரித்திரம்  
 ஒல்லாமை - இகழ்தல், இயலாமை  
 ஒல்லார் - பகைவர்  
 கல்லார் - கீழ்மக்கள்  
 நல்லார் - அறிஞர், மாதர்  
 பல்லார் - பலர்  
 புல்லார் - பகைவர், வினைமுற்று  
 வல்லார் - சமர்த்தர், மாட்டா  
 தார்  
 வில்லார் - வில்லுடையார், வேடர்  
 இல்லாள் - தரித்திரி, மனைவி,  
 தலைவி  
 நல்லாள் - பெண்  
 அல்லி - அகவிதழ் ஆம்பல் இரா,  
 காயா, பூந்தாது  
 இல்லி - பொள்ளால்  
 எல்லி - இராத்திரி, சூரியன்  
 கல்லி - ஆமை, ஊர்க்குருவி  
 கொல்லி - ஓர் பன், ஓர் மலை  
 சல்லி - தூக்கங்கள்  
 சில்லி - அடுப்பு  
 தல்லி - தாய்  
 பல்லி - கெஷரி  
 பில்லி - பூனை  
 புல்லி - புறவிதழ், வினையெச்சம்  
 வல்லி - அளவு, இடைச்சேரி,  
 கால்விலங்கு, நீங்கல், படர்  
 சொடி, பிரிதல்  
 வில்லி - மண்மதன், வீரபத்திரன்  
 சில்லிகை - சிவ்வண்டு, சீலை,  
 நல்லர்...

மல்லிகை - இரப்போர்கலம், ஓர்  
 பூஞ்செடி, விளக்குத்தண்டு  
 வல்லிகை - காதணி, யாழ்  
 அல்லியம் - விட்டுணு கூத்து  
 கல்லியம் - கள்  
 சல்லியம் - ஆயுத நுனி, முள்,  
 எலும்பு, பாணம்  
 துல்லியம் - உவமை  
 வல்லியம் - இடையநூர், கொல்லி  
 மலை, புலி  
 உல்லியர் - கூவநூலோர்  
 புல்லியர் - கீழ்மக்கள்  
 மெல்லியர் - மாதர்  
 வில்லியர் - வேடர்  
 சுல்லு - வெள்ளி  
 பொல்லு - புதர்  
 இல்லுநர் - மேவினர்  
 ஒல்லுநர் - நூலுரையுணர்வோர்,  
 மித்திரர்  
 புல்லுநர் - சிநேகிதர்  
 வல்லுநர் - வல்லோர்  
 பல்லாகம் - கரடி  
 வல்லாகம் - ஆண் குரங்கு, கரடி,  
 முசு  
 இல்லெனல் - இல்லென்றல், சாதல்  
 ஒல்லெனல் - அனுகரணவோசை  
 கல்லெனல் - அனுகரணவோசை  
 கொல்லெனல் - ஒலிக்குறிப்பு  
 புல்லெனல் - பொலிவழிதல்  
 மெல்லெனல் - மந்தக்குறிப்பு  
 வல்லெனல் - அனுகரணவோசை  
 இல்லை - இன்மை, சாதல்  
 எல்லை - அளவு, கூப்பிடுதாரம்,  
 சூரியன், நாள், மிடிவு  
 ஒல்லை - கடுப்பு, காலவிரைவு,  
 சிறுபொழுது, பழைமை,  
 வினைமுற்று  
 கல்லை - இலைக்கலம், பாதக்  
 குறட்டின் சூழிழ், வினைமுற்று  
 குல்லை - கஞ்சா, துளசி, வெட்சி

கொல்லை - கொல்லை, சோலை,  
 வினைமுற்று  
 சில்லை - சிள்வண்டு  
 தில்லை - ஓர் மரம், சிதம்பரம்  
 தொல்லை - பழைமை  
 மல்லை - இரப்போர்க்கலம்,  
 வட்டம்  
 முல்லை - இசை, கற்பு, முல்லைக்  
 கொடி, முல்லைநிலம், வன  
 மல்லிகை, வெற்றி  
 வல்லை - ஓர் நோய், கடுப்பு, கால  
 விரைவு, கோட்டை, பெருங்  
 காடு, மேடு, வட்டம்  
 உல்லோலம் - பெருங்கடற்றிரை  
 கல்லோலம் - கடற்பெருந்திரை  
 அல்லோன் - சந்திரன்  
 இல்லோன் - தரித்திரன், புருடன்  
 செல்வம் - கல்வி, சீர், சுவர்க்கம்  
 வில்வம் - கூவினை  
 கல்வி - அறிவு, சுற்றல், வித்தை  
 செல்வி - இலக்குமி, தலைவி, மகன்

வ

தவ - குன்றல், மிகுதி  
 பவ - ஓராண்டு  
 யுவ - ஓராண்டு  
 அவசம் - பரவசம்  
 சுவசம் - சட்டை  
 திவசம் - நாள்  
 துவசம் - அடையாளம், விருதுக்  
 கொடி  
 விவசம் - பரவசம்  
 சுவடி - பலகறை  
 சுவடி - எழுதிய புத்தகம்  
 சவடு - சுழுத்திடுகயிறு, மரக்  
 கொம்பு, யானை கட்டுங்கயிறு  
 குவடு - சிறுமலை, திரட்சி, மரக்  
 கொம்பு, மலை, மலையுச்சி

சுவடு - தழும்பு, பக்கரை, பாதம்  
வைத்த சுவடு  
உவட்டல் - பெருக்கு, வியங்  
கோண்முற்று, வெறுத்தல்  
கவட்டல் - மெல்லல், வியங்  
கோண்முற்று  
சுவட்டல் - ஆழித்தல், துவட்டல்,  
மெல்லல், வியங்கோண்முற்று  
துவட்டல் - துடைத்தல், துவட்டு  
தல், வியங்கோண்முற்று  
உவணம் - உயர்ச்சி, கருடன்,  
சுழுகு, பருந்து  
சுவணம் - பொன்  
நுவணம் - கல்வி நூல், தினைமா,  
நுண்மை, பஞ்சினூல்  
அவணி - நன்மை  
உவணி - நாள்  
உவணை - உவ்விடம், தேவலோகம்  
கவணை - கவண்  
நுவணை - கல்வி நூல், தினைமா,  
நுண்மை, பஞ்சினூல்  
பவணை - சுழுகு  
அவண் - அவ்விடம்  
இவண் - இவ்விடம்  
உவண் - உவ்விடம்  
எவண் - எவ்விடம்  
கவண் - கவணை  
சுவதம் - ஆணை  
சிவதம் - இருக்குவேதம்  
அவதி - அளவு, எல்லை  
யுவதி - பதினாறுவயதப் பெண்  
உவதை - மலையின் வீழாறு  
சிவதை - ஓர்கொடி  
உவத்தல் - மகிழ்தல்  
சிவத்தல் - கோபம், சிவத்தல்,  
சினக்குறிப்பு  
நிவத்தல் - உயர்தல்  
உவப்பு - உயரம், பொலிவு, மகிழ்ச்சி,  
விளையாட்டு  
சிவப்பு - சிவப்பு, சினக்குறிப்பு  
நிவப்பு - உயர்ச்சி  
அவமானம் - இழிவு

உவமானம் - உவமிக்கும் பொருள்  
அவம் - பயனின்மை  
சுவம் - மத்து  
சுவம் - சீக்கிரம், பிசாசம், பிணம்  
சிவம் - குறுணி, நன்மை, முத்தி  
தவம் - தவச  
துவம் - அசையாநிலை  
நவம் - ஒன்பது, கார்காலம்,  
கேண்மை, சிநேகம், புதுமை  
பவம் - நாசம், பாவம், பிறப்பு  
யவம் - ஓர் வகைக் கோதுமை  
கவரம் - சாமரம், சினம்  
சுவரம் - சாமரம்  
திவரம் - நாடு  
துவரம் - துவர்ப்பு  
விவரம் - உட்டுளை, பகுப்பு  
உவரி - கடல்  
கவரி - எருமை, கவரிமா, சாமரை,  
தேர்  
சவரி - சாமரம்  
அவரை - கொள்ளு துவரை  
முதிரை முதலாயின  
துவரை - ஓர் பயறு, துவாரகை  
உவர் - உவரென்னேவல், உவர்ப்பு  
கவர் - கவரென்னேவல், மரக்கப்பு,  
வாழை  
சவர் - பித்திகை  
தவர் - முனிவர், வில்  
துவர் - சிவப்பு, துவரென்னேவல்,  
துவர்ப்பு, பகை, பவளம், விறகு  
சவர்க்கம் - தேவலோகம், முலை  
பவர்க்கம் - நரகம்  
இவர்தல் - ஆசை, ஆசைப்  
பெருக்கம், எழுச்சி, ஏறுதல்,  
செறிவு, சேறல், நடத்தல்  
கவர்தல் - ஆசைப்பெருக்கம்,  
கடைதல், கொள்ளையிடல்,  
திருடல், வாருதல்  
தவர்தல் - சிந்தல், தப்புதல்  
துவர்தல் - திமிர்தல்  
நிவர்தல் - ஒங்கல்

உவர்த்தல் - ஓர் சுவை, வெறுத்தல்  
 துவர்த்தல் - ஓர் சுவை  
 அவலம் - நோய்  
 சவலம் - பயன்  
 கவலல் - பேசலாலெழுமொலி,  
 வருந்தல், வியங்கோண்முற்று  
 நுவலல் - சொல்லல், வியங்கோண்  
 முற்று  
 கவலை - அச்சம், ஓர்கொடி, கவர்  
 வழி, சந்தி, செந்தினை, துன்பம்,  
 நோய், மரக்கொம்பு, வினை  
 முற்று  
 கவலை - அரசமரம்  
 திவலை - சிதறுந்துளி, மழை,  
 மழைத்துளி  
 துவலை - மழை, மழைத்தாவல்  
 சிவலோகம் - மோக்கம்  
 தவலோகம் - மேலேமுலகி  
 வொன்று  
 புவலோகம் - மேலேமுலகி  
 வொன்று  
 அவல் - அவல், குளம், பள்ளம்  
 சிவல் - கவுதாரி, பகண்டை  
 கவல் - குதிரைமயிர், தோண்மேல்,  
 பிடர், முதுகு மேடு  
 துவல் - சீக்கிரம்  
 நுவல் - சொல், நுவலென்னேவல்  
 இவவு - இழிவு  
 கவவு - அகத்திடுதல்  
 குவவு - குவிதல், கூட்டம், திரட்சி,  
 பூமி, பெருமை  
 கவவு - சுவர்க்கம், பறவை மூக்கு  
 மூக்குறு  
 திவவு - வீணைவலிக்கூட்டு  
 கவளம் - சோறு, வாயளவு  
 கொண்டவுணவு  
 சவளம் - ஈட்டி  
 தவளம் - வெண்மை  
 பவளம் - பவளம்  
 உவளல் - துவளல், வியங்கோண்  
 முற்று

திவளல் - துவளல், வியங்கோண்  
 முற்று  
 துவளல் - அசைதல், திவளல்,  
 வியங்கோண்முற்று  
 குவளை - ஓர் நீர்ப்பூ, மன்மதன்  
 களை, விழி  
 தவளை - தவளை  
 இவறல் - ஆசை, ஆசைப்பெருக்கம்,  
 மறதி, வியங்கோண்முற்று  
 கவறல் - வருந்துதல்  
 தவறல் - கடத்தல், குறைதல்,  
 சாதல், வியங்கோண்முற்று  
 திவறல் - சாதல்  
 துவறல் - துவலை விடுதல், விரைவு  
 நிவறல் - நுணுக்கம், மொய்த்தல்  
 கவறு - சூதாடுகருவி  
 தவறு - குற்றம், தவறென்னேவல்  
 கவற்சி - வருத்தம்  
 நுவற்சி - சொல்லல்  
 கவனம் - கடுப்பு, கலக்கம், காடு  
 குதிரைநடை, சீக்கிரம், படை  
 தவனம் - தாகம்  
 பவனம் - அரமனை, இராசிப்  
 பொது, காற்று, கொழித்தல்,  
 தானியந்தூற்றல், தேவலோகம்,  
 நாகலோகம், பாவனை, பூமி,  
 பூனை, வீடு  
 புவனம் - உலகப்பொது, நீர், பூமி  
 யவனம் - ஓர் தேயம்  
 கவனன் - வேகமுள்ளோன்  
 தவனன் - சூரியன், நெருப்பு  
 அவனி - பூமி  
 பவனி - உலாப்போதல்  
 புவனி - பூமி  
 எவன் - யாது, யாவன், யாவை  
 சிவன் - உருத்திரன்  
 தவன் - புருடன்  
 பவன் - சிவன்  
 அவா - அவாவென்னேவல்,  
 ஆசை, ஆசைப்பெருக்கம்,  
 இரங்குதல்

உவா - இளையோன், கடல்,  
 தம்பி, நிறைவு, பூரணை,  
 யானை  
 சுவா - நாய்  
 திவா - பகல்  
 சுவாசம் - உயிர்ப்பு  
 நிவாசம் - வீடு  
 சுவாந்தம் - மனது  
 துவாந்தம் - இருள், நரகம்  
 அவி - கெடுவென்னேவல், சோறு,  
 தேவருணவு, நெய்  
 கவி - கவியென்னேவல், குரங்கு,  
 சுக்கிரன், பா, புலவன்  
 சவி - அழகு, ஒளி, சரமணிக்  
 கோவை, செவ்வை  
 சவி - இத்திமரம்  
 செவி - காது, கேள்வி  
 துவி - இரண்டு  
 பவி - வச்சிராயுதம்  
 புவி - பூமி  
 சவிகை - ஈதல், சவிதல், குடை  
 சிவிகை - தண்டிகை, பாண்டில்,  
 பூண்டலுர்தி  
 சவிகை - சுள்  
 செவிடு - செவிப்புலன் கெடல்  
 தவிடு - தவிடு  
 துவிதம் - இரண்டு  
 விவிதம் - பலவிதம்  
 அவிதல் - கெடுதல்  
 குவிதல் - உண்டை, கூடுதல்,  
 கூட்டம், திரட்சி  
 அவித்தல் - கெடுத்தல்  
 சவித்தல் - முடுதல்  
 குவித்தல் - ஒலித்தல், கூடுதல்  
 தவித்தல் - இளைத்தல்  
 சவியம் - கடிவாளம்  
 நவியம் - கோடாலி, புதுமை, மழு  
 சவிரம் - அலரிச்செடி  
 செவிரம் - பாசி  
 நவிரம் - ஆண்மயிர், உச்சி, தலை,  
 புன்மை, மயில், மருதயாழ்த்  
 திறம், மலை, யாழ்

சவிரம் - முண்முருக்கு  
 நவிரம் - ஆண்மயிர், மருதயாழ்த்  
 திறம், வாள்  
 அவிர்ந்தல் - ஒளிசெய்தல், பீறல்  
 தவிர்ந்தல் - ஒழிதல்  
 குவில் - அறுத்தல்  
 தவில் - ஓர் பறை  
 அவிழ்த்தல் - விரித்தல்  
 சவிழ்த்தல் - சவிழ்வித்தல்  
 நவிழ்த்தல் - அவிழ்த்தல்  
 அவை - அவையென்னேவல்,  
 அவ், கூட்டம், சவை, புலவர்  
 இவை - இவ்  
 உவை - உவ்  
 எவை - எவ்  
 சவை - சுவர்வழி, காடு, கோட்டை,  
 மரக்கப்பு  
 குவை - குப்பை, கூட்டம், திரட்சி,  
 மேடு  
 சவை - அம்பலம், கூட்டம்,  
 திரட்சி, மேடு  
 சிவை - ஆணரி, உலைத்துருத்தி,  
 உலைமுக்கு, பார்வதி, வேர்  
 சவை - இனிமை, சவையென்  
 னேவல்  
 துவை - இறைச்சி, ஒலி, துவை  
 யென்னேவல், பருகுதற்குரியன,  
 பிண்ணாக்கு, புளிங்குறி  
 நவை - இகழ்ச்சி, குற்றம்  
 அவைத்தல் - நெரித்தல், நென்  
 முதலிய குத்தல்  
 சவைத்தல் - உண்டல்  
 துவைத்தல் - ஒலித்தல், பேரொலி  
 அவ் - அவை  
 இவ் - இவை  
 உவ் - உவை  
 எவ் - எவை  
 தெவ் - பகை  
 கௌடம் - ஓர் கொடி, ஓர் தேயம்  
 பெளடம் - தை மாதம்  
 கௌதம் - சிச்சிலிக்குருவி

தொகுதம் - வெள்ளி  
 சொமன் - புதன்  
 பெளமன் - செவ்வாய்  
 கௌரம் - வெண்மை  
 செளரம் - அட்டாதசவுப  
 புராணத்தொன்று, ஓர்மதம்  
 கௌரி - காளி, பத்தாண்டுப்  
 பெண், பார்வதி  
 செளரி - கருடன், கன்னன், சனி,  
 நமன், விட்டுணு  
 கௌரியன் - பாண்டியன்  
 செளரியன் - கன்னன், சூரன்  
 எவ்வம் - தனிமை, தீராதநோய்,  
 துன்பம்  
 பெளவம் - கடல் நீர்க்குமிழி,  
 நுரை, பூரணை  
 கௌவல் - பற்றல், வியங்கோண்  
 முற்று  
 துவ்வல் - புசித்தல், வியங்கோண்  
 முற்று  
 தொவல் - செடுதல், வியங்கோண்  
 முற்று  
 மௌவல் - வனமல்லிகை  
 வெளவல் - கொள்ளையிடல்,  
 பிடித்தல், வாருதல், வியங்  
 கோண்முற்று  
 ஒவ்வாமை - பொருந்தாமை  
 துவ்வாமை - வெறுப்பு  
 உவ்வி - தலை  
 செவ்வி - அழகு, காலம், சித்திரை.  
 நாள்  
 தவ்வி - சட்டுவம்  
 நவ்வி - அத்தநாள், அழகு,  
 இளமை, தோணி, மான்  
 அவ்வியம் - அழுக்காறு  
 சவ்வியம் - வலப்பக்கம்  
 உவ்வு - தவம்  
 சவ்வு - பெருமை  
 செவ்வு - செவ்வை  
 துவ்வு - அனுபவம், ஐம்பொறி  
 நுகர்ச்சி  
 தெவ்வு - பகை, போர்

நவ்வு - மரக்கலம்  
 நொவ்வு - நொய்மை  
 ஓளவை - தவப்பெண், தாய்  
 கௌவை - ஆயிலியநாள்,  
 எள்ளிளங்காய், ஒளி, கள்,  
 துன்பம், பழிச்சொல்,  
 வினைமுற்று  
 கொவ்வை - கோவைக்கொடி  
 செவ்வை - செப்பம்  
 தவ்வை - அக்காள், செவிலித்தாய்,  
 மூதேவி

ழ

கழகம் - கல்வி சூது படை  
 மல்லிவை பயிலிடம்  
 குழகம் - அழகு  
 அழகு - அழகு, சர்க்கரை  
 குழகு - அழகு  
 புழக்கம் - பயிலல்  
 முழக்கம் - ஒலி  
 வழக்கம் - வழங்குதல்  
 உழக்கல் - கலக்கல், சிலம்பம்  
 பழகல், வியங்கோண்முற்று  
 முழக்கல் - முழக்கல், வியங்கோண்  
 முற்று  
 உழக்கு - உழக்கென்னேவல்,  
 ஓரளக்குங் கருவி, ஓரளவு  
 கிழக்கு - கீழ், கீழ்த்திசை  
 சழக்கு - குற்றம்  
 வழக்கு - விவகாரம்  
 தழங்கல் - ஒலித்தல், வியங்கோண்  
 முற்று  
 வழங்கல் - ஈதல், உலாவல்,  
 சொல்லல், நடத்தல், வியங்  
 கோண்முற்று  
 கழங்கு - ஓராடல், கழற்சிக்கொடி,  
 வெறியாட்டாளனாடல்  
 கிழங்கு - கந்தம்  
 இழத்தல் - இழந்துபோதல்  
 உழத்தல் - பழகல்



உழத்தி - மருதநிலப்பெண்ண, வினை முற்று  
 கிழத்தி - மருதத்தலைவி  
 இழப்பு - இழத்தல்  
 உழப்பு - ஊக்கம், முயற்சி, வலி  
 கிழமை - உரிமை, குணம், மாட்சி, மூப்பு, வாரம்  
 பழமை - தொன்மை  
 உழம்பல் - ஒலித்தல், வியங்கோண் முற்று  
 குழம்பல் - கலங்கல், வியங்கோண் முற்று  
 குழம்பு - ஓர் தேசம், சுஞ்சி, குழம்பு, குழம்பென்னேவல், குழை சேறு  
 பிழம்பு - திரட்சி  
 அழலல் - கனலுதல், வியங்கோண் முற்று  
 உழலல் - சுழலல், வியங்கோண் முற்று  
 கழலல் - வியங்கோண்முற்று, விலகல்  
 குழலல் - குழற்சி, வியங்கோண் முற்று  
 சுழலல் - சுழலல், வியங்கோண் முற்று  
 தழலல் - அழலல், வியங்கோண் முற்று  
 கழலை - கழலைக்கட்டி, வினை முற்று  
 மழலை - நிரம்பாமெல்லியசொல்  
 மிழலை - மழலைச்சொல்  
 வழலை - ஓர் பாம்பு, கோழை  
 அழல் - கேட்டைநாள், செவ்வாய், தீ, நரகம், வியங்கோண்முற்று, வெப்பம், கோண்முற்று, வெப்பம், வெப்புறுவென்னு மேவல்  
 உழல் - உழுதல், வியங்கோண் முற்று  
 எழல் - எழும்பல், வியங்கோண் முற்று

கழல் - ஆடவர் கொடைவீரத்தணிவது, கழலென்னேவல், சுழற்சிக்கொடி, கால், செருப்பு  
 குழல் - இசைப்பாட்டு, ஊதிடு குழல், குழலென்னேவல், கொண்டை, துளையுடைப்பொருள், பெண்மயிர்  
 சுழல் - காற்றாடி, கழலென்னேவல், சுழல்  
 தழல் - கவண், கார்த்திகைநாள், கிளி கடிகோல், தழலென்னேவல், தீ  
 தொழல் - தொழுதல், வியங்கோண்முற்று  
 நிழல் - அருள், ஒளி, குளிர்ச்சி, சாயை, செல்வம், நிழலென்னேவல், நோய்  
 புழல் - ஒரூர், சுவதாரை, துளையுடைப்பொருள்  
 முழல் - சுழற்சிக்கொடி  
 விழல் - ஓர்புல், வியங்கோண் முற்று, விழுதல்  
 உழவர் - சூத்திரர், பூவைசியர், மருதநிலமாக்கள், வேளாளர்  
 கிழவர் - உரியோர், மூப்புடையோர்  
 கிழவி - தலைவி, மூப்புடையவர்  
 குழவி - இளமை, இளம்பிறை, குழந்தை, பெருமை, கடமை, பன்றி மான் முசு யாளியானையுமன்றி மரக்கோட்டில் வாழ் விலங்கின் சூட்டி, மரக்கன்று  
 இழவு - இழத்தல்  
 உழவு - உழுதல்  
 குழவு - இளமை  
 மழவு - இளமை, குழந்தை  
 முழவு - பறவைப்பொது  
 விழவு - திருவிழா, மிதுனவிராசி  
 அழற்றல் - சுடுதல், வியங்கோண் முற்று  
 கழற்றல் - சுழலுவித்தல், வியங்கோண்முற்று

சுழற்றல் - சுற்றியாட்டல், வியங்கோண்முற்று

நிழற்றல் - நிழல்செய்தல், நுண்மை, மென்சொல், வியங்கோண்முற்று

மிழற்றல் - சொல்லல், நிரம்பாமென்சொல், பேசலாலெழுமொலி, வியங்கோண்முற்று

கழனி - சேறு, திரைச்சீலை, மருதநிலம், வயல்

துழனி - ஒலி, பறவைக் கூட்டத்தொலி

பழனி - திருவாவினன்குடியென்னுந்திருப்பதி

முழா - முழவுமேளம்

விழா - விழவு, வினைமுற்று, வினையெச்சம்

துழாய் - துளையுடைப்பொருள்

துழாய் - துளசி, வினையெச்சம்

கிழார் - இறைகூடை, தோட்டம், முதன்மையுடையார்

பிழார் - இறைகூடை

உழி - ஏழனுருபு (உ-ம்: அவனுழிவந்தான்), பக்கம்

கழி - உப்பளம், கழியென்னேவல், மிகுதி

கிழி - எழுது படம், கிழியென்னேவல், கீற்று நிதிப்பொதி

குழி - கிணறு, குழியென்னேவல், குளம், பள்ளம், வயிறு

கழி - கழியென்னேவல், நீர்ச்சுழி முதலியன

பழி - குற்றம், பழியென்னேவல், பொய்

பிழி - கள், பிழியென்னேவல்

மொழி - சொல், மொழியென்னேவல்

வாழி - இடம், ஏழனுருபு (உ-ம்: நின்றதோர்நறை வேங்கை நிழல்வழியசைந்தனன்), காரணம், திரட்சி, நடவை,

பழமை, பின், மகன், முறைமை, வழியென்னேவல்

விழி - கண், விழியென்னேவல்

அழிகை - கெடுகை

சுழிகை - ஓர் தவம், கள், சுழிதல்

கொழிஞ்சி - பூவாது காய்க்குமரம்

தழிஞ்சி - சார்ந்தார் மேற்படராமை

அழிதல் - கெடுதல்

இழிதல் - இரங்குதல்

ஒழிதல் - சாதல், தவிர்தல்

கழிதல் - கடத்தல், சாதல், நடத்தல், மிகுதல்

கிழிதல் - கிழிதல்

குழிதல் - குழியாதல்

பிழிதல் - ஒன்றனீரைக் கை

முதலியவற்றானெருக்கி

வெளிப்படுத்தல்

பொழிதல் - ஈதல், மழைபெய்தல்

மொழிதல் - சொல்லல்

வழிதல் - ஒழுகல்

அழித்தல் - கெடுத்தல்

இழித்தல் - இறக்குதல்

ஒழித்தல் - எழுச்சி, கொல்லல்

கழித்தல் - நீக்கல்

கிழித்தல் - கீறல்

கொழித்தல் - வாருதல்

மழித்தல் - எழுச்சி, கழிக்குதல்

செழித்தல் - செழுமை

தெழித்தல் - அடட்டல், கோபம்,

சினக்குறிப்பு, துவைத்தல்,

பேரொலி

பழித்தல் - நிந்தித்தல்

மழித்தல் - மொட்டையாக்கல்

வழித்தல் - வழிக்குதல்

விழித்தல் - கண்டிறத்தல்

கழிப்பு - கழித்தல், குற்றம்

கொழிப்பு - குற்றம், கொழித்தல்

பழிப்பு - நிந்தை

பொழிப்பு - பிண்டமாகப் பொரு

ளுரைத்தல்

கழியார் - உப்பமைப்போர், நெய்  
தனிலமாக்கள்

பிழியார் - சுள் விற்போர்

எழில் - அழகு இளமை, வண்ணம்,  
வலி

தொழில் - செயல்

பொழில் - உலகப்பொது, சோலை,  
நாடு, பூந்தோட்டம், பூமி,  
பெருமை

அழிவு - குற்றம், கேடு

இழிவு - ஈனம், குற்றம், கேடு,

தாழ்வு, நிந்தை, பள்ளம்

ஒழிவு - ஒழிகை

கழிவு - உள்ளது சிறத்தல், கழிதல்,  
மிகுதி

கிழிவு - கிழிதல்

சூழிவு - சூழிதல்

எழு - எழுவென்னேவல், கம்பம்,  
வளைதடி

கழு - கழுவென்னேவல், குலம்

குழு - குழுவென்னேவல், கூட்டம்,  
மகளிர் கூட்டம்

கெழு - இடைச்சொல் (உ-ம்:  
வேல்கெழுதடக்கை), நிறம்

கொழு - காறு, கொழுவென்  
னேவல்

தொழு - இரேவதிநாள், தொழு  
மரம், தொழுவென்னேவல்,  
பசுக்கொட்டம்

பழு - ஏணிப்பழு, பழுவென்  
னேவல், விலா

புழு - கிரிமி, புழுவென்னேவல்

மழு - எரியிரும்பு, பரசாயுதம்

வழு - ஈனம், கேடு, வழுவென்  
னேவல்

அழுகல் - கெடுதல், வியங்கோண்  
முற்று

ஒழுகல் - உயர்ச்சி, ஒழுகுதல்,  
ஒழுக்கம், நீர் முதலியவோடல்,  
நீளம், முறையாக நடத்தல்,  
வியங்கோண்முற்று

முழுகல் - குளித்தல், வியங்கோண்  
முற்று

மெழுகல் - மெழுகுதல்

கழுக்கு - ஓர் பறவை

மெழுகு - மெழுகு, மெழுகென்  
னேவல்

அழுகை - அழுதல், வினைமுற்று

உழுகை - உழுதல்

எழுகை - எழுதல்

ஒழுகை - பண்டி, வினைமுற்று

தொழுகை - தொழுதல்

விழுகை - விழுதல்

ஒழுக்கம் - உயர்ச்சி, எழுச்சி,  
குலம், நடை, பண்டி, முறைமை,  
வழி

புழுக்கம் - வெம்மை

இழுக்கல் - தளர்தல், வழக்கு  
நிலம், வியங்கோண்முற்று

ஒழுக்கல் - எழுச்சி, ஒழுகுவித்தல்,  
வியங்கோண்முற்று

புழுக்கல் - சோறு, வியங்கோண்  
முற்று

வழுக்கல் - அடித்தல், இழுக்கல்,  
மோதல், வியங்கோண்முற்று

அழுக்கு - ஆமை, மாசு

இழுக்கு - ஈனம், கேடு, தளரென்  
னேவல், பொய், மறதி

ஒழுக்கு - ஒழுகல்

முழுக்கு - முழுகல்

வழுக்கு - நிணம், மறதி, வழக்  
கென்னேவல்

விழுக்கு - நிணம்

அழுங்கல் - அச்சம், அலையல்,  
அழுதல், அழுந்தல், இரங்கல்,  
ஒலித்தல், ஒளிமழுங்கல், கெடு  
தல், சோம்பல், துன்பம், நோய்,  
வருத்தம், வியங்கோண்முற்று

ஒழுங்கல் - நிரல்படல், வியங்  
கோண்முற்று

புழுங்கல் - சினக்குறிப்பு, புழுக்கு  
வது, வியங்கோண்முற்று

மழுங்கல் - பொலிவழிதல், வியங்கோண்முற்று  
 விழுங்கல் - வியங்கோண்முற்று, விழுங்குதல்  
 அழுங்கு - அழுங்குதலைச் செய்யென்னேவல், ஆமை  
 ஒழுங்கு - ஒழுங்கென்னேவல், நிரல்  
 அழுதல் - இரங்கல்  
 உழுதல் - உழல்  
 எழுதல் - எழல், எழுதுதல்  
 தொழுதல் - வணங்கல்  
 விழுதல் - விழல்  
 தொழுதி - கூட்டம், திரட்சி, பறவைக் கூட்டத்தொலி, வினைமுற்று  
 புழுதி - பராகம், புழுதி  
 வழுதி - பாண்டியன்  
 இழுது - தித்திப்பு, நெய்  
 கழுது - காவல், பரண், பிசாசம், வண்டு  
 பழுது - குற்றம், பொய்  
 புழுது - அம்புக்குதை  
 பொழுது - காலம்  
 முழுது - எல்லாம்  
 வழுது - பொய், வைக்கோல்  
 விழுது - ஆலமர முதலியவற்றின் விழுது  
 இழுதை - அறிவில்லான், பொய்  
 கழுதை - கழுதை வடமேற்றிசைப்பாலன்குறி  
 பழுதை - கயிறு  
 அழுத்தல் - அழுந்தச் செய்தல், வியங்கோண்முற்று  
 இழுத்தல் - இழுத்தல்  
 கொழுத்தல் - மதத்தல்  
 பழுத்தல் - முதிர்்தல்  
 முழுத்தல் - முழங்குவித்தல், வியங்கோண்முற்று  
 ஸ்ழுத்தல் - துதித்தல், வியங்கோண்முற்று  
 எழுத்து - அக்கரம்

கழுத்து - கண்டம்  
 அழுந்து - அழுந்தென்னேவல், நீராழம்  
 உழுந்து - ஓர் பயறு  
 கழுந்து - தேய்ந்து மழுங்கிய திரண்டவடிவு  
 கொழுந்து - இளந்தளிர்  
 அழுப்பு - சோறு  
 கொழுப்பு - நிணம்  
 தொழுப்பு - உழுதொழில்வளைப்பு  
 பழுப்பு - அரிதாரம், இலை முதலிய முதிர்்தல்  
 கழுமல் - நிறைதல், பற்றுதல், மயக்கம் மிகுதி, வியங்கோண்முற்று  
 குழுமல் - கூடல், கூட்டம், வியங்கோண்முற்று  
 கெழுமல் - அமைதல், சுற்றல், நிறைதல், வியங்கோண்முற்று  
 எழுமை - உயர்ச்சி, எழுபிறப்பு  
 கெழுமை - கெழுமுதல், நிறம், வளமை  
 கொழுமை - கொழுப்பு, நிறம், வளமை  
 செழுமை - அழகு, கொழுப்பு, மாட்சிமை, வளமை  
 முழுமை - எல்லாம்  
 தொழும்பு - அடிமை  
 வழும்பு - நிணம்  
 அழுவம் - அப்ப வர்க்கம், அழுக்கு நிலம், கல், துருக்கம், நடுக்கம், நாடு, பரத்தல், பெருமை, முரக, வழக்குநிலம், வினைமுற்று  
 உழுவம் - எறும்பு, வினைமுற்று  
 தொழுவம் - ஆளிவை, வினைமுற்று  
 பழுவம் - காடு  
 உழுவல் - உழுவனென்னுமுற்று, குணம், முறைமை, விடாது, தொடர்ந்த அன்பு  
 கழுவல் - கழுவுதல், வியங்கோண்முற்று, வினைமுற்று

குழுவல் - கூட்டம், வியங்கோண்  
முற்று  
கெழுவல் - நிறைதல், வியங்  
கோண்முற்று  
தழுவல் - தழுவுதல், வியங்கோண்  
முற்று, வினைமுற்று  
நழுவல் - நழுவுதல், வியங்கோண்  
முற்று, வினைமுற்று  
வழுவல் - சாய்தல், தப்புதல், வியங்  
கோண்முற்று, வினைமுற்று  
உழுவை - புலி, வினைமுற்று  
வழுவை - யானை, வினைமுற்று  
இழை - ஆபரணம், இழையென்  
னேவல், நூற்கிற நூல்  
உழை - உழையென்னேவல், ஏழ  
னுருபு (உ-ம்: அவனுழை  
வந்தான்), சிரத்தாற்பிறக்கு  
மிசை, மான், யாழினோர்  
நரம்பு, வினைமுற்று  
கழை - சுரும்பு, புனர்பூசம், மூங்கில்  
குழை - குண்டலம், குழைசேறு,  
குழையென்னேவல், தளர்,  
துளையுடைப்பொருள்  
தழை - இலை, தழையென்  
னேவல், தளிர், பீலிக்குடை,  
மயிற்றோகை  
நுழை - நுண்மை, நுழையென்  
னேவல், நுழைவாயில், பலகணி  
பிழை - குற்றம், பிழையென்னேவல்  
புழை - உட்டுளை, கதவுவிட்டுப்  
புகுவழி, துளையுடைப்பொருள்  
மழை - குளிர்ச்சி, நீர், மேகம்  
முழை - துடுப்பு, மலையினுட்  
குகை  
வழை - சுரபுன்னைமரம், வினை  
முற்று  
அழைக்கை - கூவுகை, வினை  
முற்று  
இழைக்கை - இழைத்தல், வினை  
முற்று  
தழைக்கை - தழைத்தல், வினை  
முற்று

பிழைக்கை - பிழைத்தல், வினை  
முற்று  
புழைக்கை - யானை  
இழைதல் - கலத்தல்  
குழைதல் - வாடல்  
தழைதல் - தளிர்த்தல்  
விழைதல் - ஆசைப்பெருக்கம்  
அழைத்தல் - வாவெனல்  
இழைத்தல் - கலப்பித்தல், செய்தல்  
உழைத்தல் - பேசவாலெழுமொலி  
குழைத்தல் - குழைவித்தல்,  
தளிர்த்தல்  
தழைத்தல் - தளிர்த்தல்  
நுழைத்தல் - நுழைவித்தல்  
பிழைத்தல் - உய்தல், பிழை செய்தல்  
முழைத்தல் - எழுத்திலாவோசை  
உழையர் - ஏவல்செய்வோர்,  
மந்திரிகள்  
பழையர் - கள்விற்போர்,  
தொல்லோர்

ள

களகளெனல் - ஈரடுக்கொலிக்  
குறிப்பு  
குளகுளெனல் - ஈரடுக்கொலிக்  
குறிப்பு  
கொளகொளெனல் -  
ஈரடுக்கொலிக் குறிப்பு  
சளசளெனல் - ஈரடுக்கொலிக்  
குறிப்பு  
தளதளெனல் - ஒளிக் குறிப்பு  
பளபளெனல் - ஒளிக் குறிப்பு  
மளமளெனல் - ஈரடுக்கொலிக்  
குறிப்பு  
அளகம் - நீர், பன்றிமுள், பெண்  
மயிர், மயிர்க்குழற்சி  
களகம் - பெருச்சாளி  
குளகம் - குற்றமுக்குத் தொடர்ந்த  
செய்யுள், பல பாக்கூடிப்  
பொருண்முடிபுஞ் செய்யுள்,  
மரக்கால்

புளகம் - கண்ணாடி, சோறு,  
 புடைப்பு, மயிர் சிலிர்த்தல்  
 அளகு - கார்த்திகை நாள்,  
 கூகையுங் கோழியு மல்லாப்  
 புள்ளின் பெண்பொது  
 குளகு - விலங்குணுமிலையுணவு  
 களகு - முறம், விசாகநாள்  
 மிளகு - மிளகு  
 துளக்கம் - அச்சம், ஒளி, சோதி  
 நாள்  
 விளக்கம் - சந்திரனாள், தெளிவு,  
 வினைமுற்று  
 அளக்கர் - உப்பளம், கடல்,  
 கார்த்திகைநாள், குழைசேறு,  
 நீளவழி, வழி, பூமி  
 களக்கர் - புலையர், வேடர்  
 துளங்கல் - ஒளிசெய்தல், வியங்  
 கோண்முற்று  
 விளங்கல் - ஒளிசெய்தல், வியங்  
 கோண்முற்று  
 கிளத்தல் - எழும்பல், சொல்லுதல்,  
 வியங்கோண்முற்று  
 பிளத்தல் - அறுத்தல், போழ்தல்  
 இளமை - இளையதன்மை,  
 உன்மத்தம்  
 வளமை - உபகாரம், கொழுப்பு,  
 மாட்சிமை  
 அளம் - உப்பளம், கூர்மை,  
 நெருக்கம்  
 உளம் - சுருத்து, மனம்  
 களம் - இடம், களர், களர்நிலம்,  
 கறுப்பு, நெற்களம், போர்க்  
 களம், மனைவி, மிடறு, விடம்  
 குளம் - தடாகம், நுதல், வெல்லம்  
 தளம் - இலை, உப்பாரிகை, சாடி,  
 சாந்து, படை, பூவிதழ்  
 நளம் - அகலம், தாமரை  
 வளம் - அழகு, பலபண்டம்,  
 மாட்சிமை, வலி  
 கிளம்பல் - எழும்பல், வியங்  
 கோண்முற்று

தளம்பல் - ததும்பல், நடுங்கல்,  
 வியங்கோண்முற்று  
 விளம்பல் - சொல்லல், வியங்  
 கோண்முற்று  
 குளம்பு - விலங்குகளினிரட்டை  
 யாகவு மொற்றையாகவு  
 மிருக்குங் காலடி  
 நுளம்பு - மின்மினி  
 களரி - சுருமை, களர்நிலம், காடு  
 கூட்டம், பாழ்நிலம், போர்க்  
 களம், மிடறு  
 முளரி - ஓமவிறகு கூடைக்கொள்ளி,  
 காடு, தாமரை, நுண்மை,  
 நெருப்பு, முட்செடி, விறகு  
 விளரி - இளமை, நெஞ்சாற்பிறக்கு  
 மிசை, நெய்தனிலத்தியாழ்,  
 மிகுதி, யாழிலோர் நரம்பு,  
 வேட்கை  
 கிளர் - ஒளி, கிளரென்னேவல்,  
 பூந்தாது  
 விளர் - இளமை, கொளுமை,  
 நிணம், வெண்மை  
 உளர்தல் - சிந்தல், தடவல்  
 கிளர்தல் - கிண்டல், நிறைதல்  
 தளர்தல் - தளர்ச்சி  
 வளர்தல் - உயர்தல்  
 களவம் - கலப்பு  
 தளவம் - முல்லைக்கொடி  
 துளவம் - துளசி  
 அளவர் - அளப்பவர், உப்பமைப்  
 போர்  
 களவர் - கள்ளர்  
 களவன் - சர்க்குகவிராசி, கள்ளன்  
 வளவன் - சோழன்  
 கிளவி - சொல்  
 குளவி - ஓர் வண்டு, மலைப்  
 பச்சை  
 வளவி - வீட்டிறப்பு  
 அளவு - வரையறை  
 களவு - உன்மத்தம், களாச்செடி,  
 திருட்டு  
 தளவு - முல்லைக்கொடி

பிளவு - பிளத்தல்  
 முளவு - முட்பன்றி  
 விளவு - கமர், விளவென்னேவல்,  
 விளாமரம்  
 அளவை - அளவு எல்லை, நாள்,  
 வினைமுற்று  
 புளவை - விரணம்  
 களன் - இடம், உன்மத்தம், ஒலி,  
 மருதநிலம்  
 நளன் - முதலெழுவள்ளலி  
 லொருவன்  
 வளாகம் - இடம், சூழ்ந்திடல்,  
 திணைப்புணம்  
 விளாகம் - போர்க்களம்  
 அளாவல் - ஒங்கியிருத்தல், கலத்  
 தல், வியங்கோண்முற்று  
 வளாவல் - கலத்தல், வளைத்தல்,  
 வளைவு, வியங்கோண்முற்று  
 விளாவல் - கலத்தல், வியங்கோண்  
 முற்று  
 அளி - அளித்தலைச் செய்யென்  
 னேவல், அன்பு, கள், காய்,  
 குளிர்ச்சி, கொடை, மது,  
 வண்டு  
 இளி - இகழ்ச்சிக் குறிப்பு,  
 இணக்கம், சிரிப்பு, நெற்றியிற்  
 பிறக்குமிசை, யாழிலோர்  
 நரம்பு  
 உளி - ஏழனுருபு (உ-ம்: அவனுளி  
 வந்தான்), ஓர் கருவி  
 ஒளி - ஒளிப்பிடம், ஒளியென்  
 னேவல், சந்திரன், சூரியன்,  
 நெருப்பு, புகழ், விண்மீன்,  
 விளக்கு, வெயில்  
 களி - களிப்பு, களியென்னேவல்,  
 கள், சூழ்ப்பு, செருக்கு, மயக்கம்  
 கிளி - கிள்ளை  
 குளி - குளிப்பு, குளியென்னேவல்  
 தளி - கோயில், மழைத்துளி,  
 விளக்குத்தண்டு  
 துளி - துளியென்னேவல், பெண்  
 ணாமை, மழை, மழைத்துளி

தொளி - சேறு  
 நளி - அகலம், குளிர்ச்சி, கூட்டம்,  
 செறிவு, தேள், பெருமை  
 நெளி - கைவிரலணி, நெளியென்  
 னேவல்  
 புளி - ஓர் சுவை, புளி மரம்,  
 புளியென்னேவல்  
 முளி - மரமுதலியவற்றின் கரடு,  
 முளியென்னேவல்  
 வளி - காற்று, குறைக்காற்று  
 விளி - எட்டன் வேற்றுமை, விளி  
 யென்னேவல்  
 வெளி - ஆகாயம்  
 களிகை - இளம்பூவரும்பு  
 குளிகை - மாத்திரை  
 தளிகை - உண்கலம்  
 எளிஞர் - எளியர்  
 புளிஞர் - வேடர்  
 களிதம் - வழக்கல்  
 கெளிதம் - பெருங்கல்  
 பளிதம் - ஓரெண், கருப்பூரம்  
 புளிதம் - ஊன்  
 தெளிதல் - ஆராய்தல், துளைத்  
 தல், தெளிவு  
 விளிதல் - கெடுதல், சாதல், மறிதல்  
 அளித்தல் - ஈதல், சாத்தல், நெருங்  
 கல், பாதிடு  
 ஒளித்தல் - பதுங்கல்  
 களித்தல் - மதர்த்தல்  
 குளித்தல் - நீராடல்  
 சுளித்தல் - கோபம், சினக்குறிப்பு  
 துளித்தல் - மழைபெய்தல்  
 தெளித்தல் - ஒலித்தல், கொழித்  
 தல், துப்புரவாக்கல், தூவல்,  
 விதைத்தல்  
 நெளித்தல் - நெளிகல்  
 புளித்தல் - நெருங்கல், புளிப்பு  
 முளித்தல் - காய்தல், வறத்தல்  
 விளித்தல் - அழைத்தல்  
 அளிந்தம் - கோபுரவாயிற்  
 றிண்ணை  
 புளிந்தம் - ஓர் தேயம்

கனிப்பு - இன்பம், உள்ளக்குறிப்பு  
 குளிப்பு - குளித்தல்  
 புளிப்பு - ஓர் சுவை  
 கனிமம் - எலி  
 தனிமம் - அழகு, மக்கட்படுக்கை,  
 மெத்தை  
 கனிம்பு - மலினம்  
 விளிம்பு - கண்ணிமை, கரை  
 உளியம் - கரடி  
 குளியம் - உண்டை, புலி  
 குளிர் - அச்சக் குறிப்பு, கர்கடக  
 விராசி, நண்டு, பனிக்காற்று,  
 மழு, மீனொழுக்கு, முழவு,  
 வெற்றிலை மூக்கரிசுத்தி  
 நெளிர் - உள்ளோசை, ஒலி  
 தளிர் - தழை, தளிர்ரென்னேவல்  
 துளிர் - தளிர், துளிர்ரென்னேவல்  
 தெளிர் - உள்ளோசை  
 நளிர் - குளிர், நண்டு, பெருமை  
 நெளிர் - பேசலாலெழுமொலி  
 மிளிர் - பெருமை, மிளிர்ரென்  
 னேவல்  
 ஒளிர் தல் - பிரகாசித்தல்  
 தெளிர் தல் - பேசலாலெழுமொலி  
 நெளிர் தல் - பேசலாலெழுமொலி  
 மிளிர் தல் - ஒளிர் தல்  
 தளிர் த்தல் - துளிர் த்தல்  
 துளிர் த்தல் - தளிர் த்தல்  
 பிளிர் த்தல் - கொப்பளித்தல்  
 சுளிவு - கோபம், சினக்குறிப்பு,  
 சினம்  
 தெளிவு - அறிவு, துணிவு, தெளிதல்  
 விளிவு - கோபம், சாவு  
 குளிறல் - எழுத்திலாவோசை,  
 ஒளித்தல், பேசலாலெழு  
 மொலி, வியங்கோண்முற்று  
 பிளிறல் - ஒலித்தல், கீண்டல்,  
 பேசலாலெழுமொலி, வியங்  
 கோண்முற்று  
 களிறு - அத்தநாள், ஆண்கறா,  
 ஆண்பன்றி, ஆணயானை,  
 விலங்கினாண் பொது

குளிறு - ஒளி, குளிர்ரென்னேவல்  
 கெளிறு - கெளிற்றுமீன்  
 பிளிறு - ஆர்வாரம், எழுத்திலா  
 வோசை, சேறு, பிளிர்ரென்  
 னேவல்  
 மிளிறு - கரடி  
 வெளிறு - அறிவின்மை, நறுவிலி  
 மரம், வயிரமில்லா மரம்,  
 வெண்மை  
 நளிமை - தாமரை  
 புளிமை - மணற்குன்று, மணற்  
 றிட்டை  
 அளை - குழையென்னேவல்,  
 தயிர், புற்று, மலைக்குகை,  
 மோர், வளை  
 இளை - இளைமை, இளைத்தலைச்  
 செய்யென்னேவல், காவற்சாடு,  
 தலைக்காவல், மேகம், வேலி  
 உளை - ஆண்மயிர், உளையென்  
 னேவல், ஒலி, குதிரைக்கழுத்  
 திலணியுமயிர், பிறமயிர்,  
 பேசலாலெழுமொலி  
 களை - அயர்வு, அழகு, களை  
 யென்னேவல், குற்றம்  
 கிளை - உறவு, ஒர்பண், கிளை  
 யென்னேவல், கைக்கிளை  
 யெனுமிசை, தளிர், மரக்கிளை,  
 மூங்கில்  
 களை - பலாபாகற் பழ முதலிய  
 வற்றிற்குரித்து.  
 தளை - ஆண் மயிர், கால்  
 விலங்கு, காற்சங்கிலி, காற்  
 சிலம்பு, தளையென்னேவல்,  
 காற்சிலம்பு, தளையென்  
 னேவல், யாப்புறுப்பு  
 துளை - துவாரம், துளையென்  
 னேவல், மூங்கில், வாயில்  
 நுளை - ஈனம்  
 முளை - அங்குரம், தண்டாயுதம்,  
 தறி, மகன், முளையென்னே  
 வல், மூங்கில்



வளை - கங்கணம், கைவளை, சக்கரம், சங்கு, நுழைவளை, வளையெண்ணெயல்  
 இளைஞர் - இளையோர்  
 களைஞர் - சண்டாளர்  
 கிளைஞர் - தோழர், மருதநில மாக்கள்  
 விளைஞர் - மருதநில மாக்கள்  
 அளைதல் - கலத்தல், குழைவு  
 களைதல் - களைகட்டல், கொல்லல்  
 தளைதல் - பிணித்தல்  
 விளைதல் - உண்டாதல்  
 இளைத்தல் - மெலிதல்  
 உளைத்தல் - அழைத்தல், ஒலித்தல்  
 களைத்தல் - இளைப்புறல்  
 கிளைத்தல் - கிண்டல், நிரைதல், நெருங்கல்  
 துளைத்தல் - அனுபவித்தல், நிறைதல், நெருங்கல், பெருகுதல்  
 துளைத்தல் - துளைக்குதல்  
 முளைத்தல் - முளைக்குதல்  
 வளைத்தல் - கட்டல், தடுத்தல், வளைத்தல், வாருதல்  
 அளைவு - குழைவு  
 வளைவு - வளைதல்  
 விளைவு - மேகம், வயல், விளைதல்  
 அள் - அள்ளெண்ணெயல், கன்னம், காது, கூர்மை, நெருக்கம்  
 உள் - உள், ஏழனுருபு (உ-ம்: ஊருளிநுந்தான்), நினையெண்ணெயல், மனம்  
 என் - எள், எள்ளெண்ணெயல்  
 கள் - களவு, கள், கள்ளெண்ணெயல், பொய், மது  
 கொள் - ஓர் பயறு, கொள்ளெண்ணெயல்  
 நள் - உச்சிப்பொழுது, திருவோணம், நடு, நள்ளெண்ணெயல்  
 புள் - அவிட்ட நாள், பறவைப்பொது, வண்டு

முள் - நுண்மை, முள்  
 வள் - காது, கூர்மை, நெருக்கம், வலி, வளம், வார், வாளுறை, வாள்  
 உள்கல் - நினைத்தல், வியங்கோண்முற்று  
 எள்கல் - நிந்தித்தல், வியங்கோண்முற்று  
 நொள்கல் - அச்சக்குறிப்பு, முகத்தல், வியங்கோண்முற்று  
 வெள்கல் - அச்சம், வியங்கோண்முற்று வெட்கம்  
 உள்ளம் - கருத்து, மனம், முயற்சிகள்  
 கள்ளம் - சூறும், பொய்  
 குள்ளம் - குறுமை  
 கொள்ளம் - குழைசேறு  
 தொள்ளம் - சேறு, தெப்பம்  
 பள்ளம் - ஆழம், குழி  
 புள்ளம் - கொடுவாள்  
 மள்ளம் - வலி  
 வள்ளம் - ஒரு மரத்திறோண்டிய சிறுதோணி, மரக்கால், வட்டில்  
 வெள்ளம் - ஓரெண், கடல், நீர்ப்பெருக்கு மிகுதி  
 கள்ளர் - திருடர்  
 பள்ளர் - உழவர்  
 மள்ளர் - உழவர், குறிஞ்சி நிலமாக்கள், திண்ணியர், படைவீரர்  
 அள்ளல் - அள்ளுதல், குழைசேறு நரகம், வியங்கோண்முற்று  
 உள்ளல் - உள்ளான் குருவி, நினைத்தல், வியங்கோண்முற்று  
 எள்ளல் - நகை, நிந்தை, வியங்கோண்முற்று  
 கள்ளல் - களவு, வியங்கோண்முற்று  
 கிள்ளல் - கிள்ளல், வியங்கோண்முற்று  
 கொள்ளல் - வாருதல், வியங்கோண்முற்று

ஞெள்ளல் - உடன்படல், ஒலித்தல், சீக்கிரம், சோர்வு, தெருபள்ளம், மிகுதி, மேன்மை, வியங்கோண்முற்று வீதி  
தள்ளல் - தள்ளல், வியங்கோண்முற்று  
துள்ளல் - ஆடு, கலிப்பாவோசை, குதித்தல், கூத்து, கொசுகு, வியங்கோண்முற்று  
தெள்ளல் - கொழித்தல், தெளிதல், வியங்கோண்முற்று  
தொள்ளல் - துளைத்தல், வியங்கோண்முற்று  
நள்ளல் - நட்டல், வியங்கோண்முற்று  
நொள்ளல் - நுளம்பு  
பொள்ளல் - அப்ப வர்க்கம், பொளிதல், வியங்கோண்முற்று  
மள்ளல் - வலி  
மொள்ளல் - முகத்தல், வியங்கோண்முற்று  
வள்ளல் - வரையாது கொடுப்போன்  
விள்ளல் - தழுவல், மலர்தல், வியங்கோண்முற்று, வேறுபடல்  
உள்ளார் - உள்ளவர், பகைவர்  
கொள்ளார் - பகைவர்  
நள்ளார் - பகைவர்  
கள்ளி - ஓர்மரம், திருடி  
கிள்ளி - சோழன், வினையெச்சம்  
கொள்ளி - நெருப்புறுவிறகு  
சுள்ளி - அனிச்சமரம், ஆச்சாமரம், ஞாழல், மாமரம்  
தெள்ளி - யானை, வினையெச்சம்  
தொள்ளி - குழைசேறு  
நள்ளி - உறவு, கடையெழு  
வள்ளலிலொருவன், கர்க்கடக  
விராசி, நண்டு  
பள்ளி - அறச்சாலை, ஓர் சாதி, சிற்றூர், தேவர்கோயில், நித்திரை, மக்கப்படுக்கை, மருதநிலத்தூர், முனிவர்வாசம்

புள்ளி - இலக்கப்பள்ளி, ஒற்றெழுத்து, நண்டு, பல்லி, பொறி, மதிப்பு  
முள்ளி - ஓர் செடி  
வள்ளி - ஆபரணம், ஓர் கூத்து, ஓர் கொடி, கைவளை, படர் கொடி, பிரப்பங்கேடகம்  
வெள்ளி - சக்கிரன், வெண்பொன், வெண்மை  
ஒள்ளியோன் - ஒளிசெய்வோன், சக்கிரன்  
வள்ளியோன் - வரையாது கொடுப்போன்  
அள்ளு - அள்ளென்னுமேவல், கூர்மை, பற்றிரும்பு  
பள்ளு - ஓர் சாதி, பள்ளுப்பாட்டு  
ஞெள்ளெனல் - அனுகரணவோசை  
பொள்ளெனல் - அனுகரணவோசை  
அள்ளை - பிசாசம், வினைமுற்று  
கிள்ளை - சுருங்கினி, கினி, குதிரை, வினைமுற்று  
கொள்ளை - கொள்ளை, மிகுதி, வினைமுற்று  
சுள்ளை - மட்கலஞ்சுடுகுகளை  
தொள்ளை - துளை, துளையுடைப்பொருள், மரக்கலம், வினைமுற்று  
நொள்ளை - குருடு, நாகரவண்டு  
பள்ளை - ஆடு, வெள்ளாடு  
பிள்ளை - அன்றிற்குஞ்சு, இளமையோன், கரிக்குருவி, குரங்காதி கோட்டில் வாழ் விலங்கின் பிள்ளை, தெங்கின் கன்று, நாகனவாய்ப்புள், பறவைக்குஞ்சு, பன்றிக்குட்டி, பூனைக்குட்டி, மகன், மரக்கன்று, மான்குட்டி, முயற்குட்டி, வயிரவன்

வள்ளை - உலக்கையோச்சித்  
தந்தலைவன் வளங்கூறி மகளிர்  
பாடுவது, ஓர் கொடி  
வெள்ளை - சங்கு, பலபத்திரன்,  
வெண்பா, வெண்மை, வெள்  
ளாடு, வெள்ளி

ற

இறகர் - இறகு  
சிறகர் - சிறகு  
இறகு - சிறகு  
சிறகு - இறகு  
பிறகு - பின்புறம்  
விறகு - விறகு  
உறக்கம் - நித்திரை  
துறக்கம் - தேவலோகம்  
பிறக்கம் - அச்சம், மரக்கொம்பு  
இறங்கல் - இழிதல், வியங்கோண்  
முற்று  
உறங்கல் - நித்திரைசெய்தல்,  
வியங்கோண்முற்று  
கறங்கல் - ஒலித்தல், சுழலல், பேய்,  
வளைதடி, வியங்கோண்முற்று  
பிறங்கல் - உயர்ச்சி, ஒலித்தல்,  
சிறுமலை, நிறைதல், பெருமை,  
மலை, மிகுதி, வியங்கோண்  
முற்று  
கறங்கு - கறங்கென்னேவல்,  
காற்றாடி, சுழற்சி  
குறங்கு - தொடை  
பிறங்கு - பிறங்கென்னேவல்,  
விரலிறை  
கறடு - சிறுகுன்று  
குறடு - ஓர் கருவி, திண்ணை,  
பலகை, மரத்துண்டு  
இறத்தல் - சாதல், நடத்தல், மிகுதி  
கறத்தல் - பால்கறக்குதல்  
சிறத்தல் - சிறப்பு  
திறத்தல் - திறக்குதல்  
துறத்தல் - துறவு, நீங்கல்

பறத்தல் - பறக்குதல்  
பிறத்தல் - பிறப்பு  
மறத்தல் - பொச்சாப்பு, மறதி  
வறத்தல் - காய்த்தல்  
குறத்தி - குறிஞ்சிநிலப்பெண்  
மறத்தி - பாலைநிலப்பெண்,  
வினைமுற்று  
இறந்தோர் - சென்றோர்  
சிறந்தோர் - உறவோர்  
துறந்தோர் - நீத்தோர்  
இறப்பு - சாவு, போக்கு, மிகுதி,  
வளைவி  
சிறப்பு - மிகுதி, விசேடம்  
பிறப்பு - அச்சம், உற்பத்தி,  
நெருக்கம்  
மறப்பு - மறதி  
விறப்பு - அச்சம், நெருக்கம்,  
பெருக்கம், போர், வெற்றி  
அறம் - தருமம்  
குறம் - ஓர் சாதி  
திறம் - காரணம், குணம், குறை  
நரம்புளவீணை, கூறுபாடு, வலி  
நிறம் - ஒளி, குணம், மார்பு  
புறம் - ஏழுநூறு (உ-ம்: செல்லு  
மென்னுயிர்ப்புறத்திறுத்த  
மருண்மாலை), பக்கம், பின்  
புறம், மதில், முதுகு, வீரம்  
மறம் - கொலை, கோபம், சினம்,  
நமன், பாவம், பிணக்கு, வலி,  
வீரம்  
முறம் - புடைக்குமுறம், விசாக  
நாள்  
இறலி - இக்திமரம்  
மறலி - நமன், மயக்கம்  
விறலி - பதினாறுவயதுப்பெண்,  
பாடன்மகடு  
திறலோன் - திண்ணியன்  
விறலோன் - அருகன், திண்ணியன்  
அறல் - அறுதல், கருமணல், சிறு  
தூறு, நீர், புனற்றிரை, வியங்  
கோண்முற்று

இறல் - இறுதல், கிளிஞ்சில், கேடு,  
வியங்கோண்முற்று

உறல் - கிட்டல், வருதல், வியங்  
கோண்முற்று

கறல் - விறகு

திறல் - பகை, போர், வலி

பெறல் - அடைதல், கிடைத்தல்,  
வியங்கோண்முற்று

மறல் - எழுச்சி, ஓர் கூத்து, காலன்,  
குற்றம், சாதல், தரித்திரம்,  
நமன், பகை, பிணக்கு, போர்,  
மயக்கம், மறதி, வியங்கோண்  
முற்று

மிறல் - பெருமை

விறல் - பெருமை, வலி, வீரம்,  
வெற்றி

நறவம் - அனிச்சமரம், குங்கும  
மரம், ஞாமூல், தேன், வாசனை

புறவம் - காடு, குறிஞ்சிநிலம், புறா,  
முல்லைநிலம்

அறவர் - பெரியோர், முனிவர்

குறவர் - குறிஞ்சிநிலமாக்கள்,  
வேடர்

துறவர் - முனிவர்

மறவர் - படைவீரர், பாலைநில  
மாக்கள், வேடர்

உறவி - உயிர், உலைக்களம், உறவு,  
ஊற்று, எறும்பு, கிணறு

துறவி - முனிவன்

மறவி - ஈனம், கள், மறதி

இறவு - இறப்பு, இறால்

உறவு - சுற்றம்

சுறவு - சுறா, மகரராசி

திறவு - திறத்தல்

துறவு - துறத்தல்

நறவு - கள், குங்குமம், தேன்,  
வாசனை

புறவு - குறிஞ்சிநிலம், புறா,  
முல்லை நிலம்

இறவை - ஏணி, கூடை, வினை  
முற்று

சுறவை - மான்மாடு, வினைமுற்று

குறவை - ஓர்மீன்

பறவை - அவிட்டநாள், புள்,  
புள்ளிறகு வினைமுற்று

அறவோர் - துறவோர், பார்ப்பார்,  
முனிவர்

உறவோர் - சுற்றத்தோர்

துறவோர் - நீத்தோர்

உறழ்தல் - உவமித்தல், எண்  
கூட்டிப் பெருக்கல்

பிறழ்தல் - ஒளிசெய்தல், சொல்  
லுதல், நடுக்கம், வெறுப்பு,  
வேறாகப் போதல்

குறளை - குள்ளம், சோட்சொலல்

பறளை - பற்றிரும்பு

திறன் - காரணம், குணம், கூறுபாடு

புறன் - புறம், முதுகு

சுறா - காடைக்குரல்

சுறா - மகரமீன், மகரராசி

ஞறா - மயிற்குரல்

நறா - கள், வாசனை

புறா - புறவு

உறார் - பொருந்தார்

சிறார் - சிறுவர்

உறி - உறி, உறியென்னேவல்

சுறி - சுறி, சுறியென்னேவல், மிளகு

கிறி - பொய், வழி

குறி - அடையாளம், குறிப்பு, குளி  
யென்னேவல்

கொறி - கொறியென்னேவல்,  
செம்மறியாடு, மேடவிராசி

செறி - செறியென்னேவல்,  
நெருக்கம்

சொறி - சொறியென்னேவல்,  
தினவு

தறி - சுட்டுத்தறி, தறியென்னேவல்,  
தூண், நெய்வார் சுருவி, முளை

நெறி - செல்வை, நீதி, நெறியென்  
னேவல், வழி

பறி - பறியென்னேவல், பொன்,  
மீன்படுக்குங் சுருவி, மீன்

பெய்ப்புங்குருவி

பொறி - அடையாளம், அறிவு, இலக்குமி, எழுத்து ஐம்பொறி, செல்வம், தேமல், தோணி, புள்ளி, பொலிவு, பொறியென்னேவல், மதிலுறுப்பு, முத்திரை, விரலிறை

மறி - அனங்கு ஆடு குதிரை மானிவற்றின் குட்டி, மறியென்னேவல், மான், மேடவிராசி

முறி - இலை, எழுதுமுறி, தளிர், முறியென்னேவல்

வெறி - அச்சம், ஆடு, கலக்கம், கள், சீக்கிரம், நாற்றம், பிசாசம், வெறியென்னேவல், வேலனாடல்

அறிகை - அறிதல், அறிவு

தறிகை - உளி, தறி, தறிதல்

அறிஞர் - அறிவுடையோர், புலவர், முனிவர்

வறிஞர் - தரித்திரர்

அறிதல் - அறிதல்

உறிதல் - உரிஞ்சுதல்

எறிதல் - அடித்தல், குத்தல், வெட்டல்

செறிதல் - குளித்தல், நெருங்கல், மிகுதி

மறிதல் - மடங்கல்

முறிதல் - ஒடிதல்

வெறிதல் - நெருங்கல்

குறிது - குறுமையுடையது

சிறிது - சிறுமையுடையது

வறிது - அறியாமை, சிறுமை, பயனின்மை

வெறிது - அறிவின்மை

எறித்தல் - ஒளிவீசல்

கறித்தல் - சுடித்தல், புசித்தல்

குறித்தல் - சுருத்தல், மதித்தல்

கொறித்தல் - கொறிக்குதல்

செறித்தல் - அழித்தல், சொல்லல், நெறித்தல், பாதிடு, மூழ்கல்

தறித்தல் - வெட்டல்

தெறித்தல் - தெறிக்குதல்

நெறித்தல் - செவ்வேறிற்றல்

பறித்தல் - களைதல், கள்ளல்

பொறித்தல் - எழுதல், சித்திரமெழுதல்

மறித்தல் - தடுத்தல்

முறித்தல் - ஒடித்தல்

வெறித்தல் - மயக்குறல்

குறியர் - குள்ளர்

சிறியர் - கீழ்மக்கள்

முறியர் - விற்றற்குரிய வடிமைகள்

வறியர் - தரித்திரர்

நெறியிலார் - கீழ்மக்கள்

பொறியிலார் - கீழ்மக்கள்

அறிவு - அறிதல், கல்வி

செறிவு - நெருக்கம், மிகுதி

முறிவு - முறிதல்

உறு - உறுவென்னேவல், மிகுதி

செறு - சிறுவயல், செறுவென்னேவல், வயல்

துறு - துறுகல், துறுவென்னேவல்

தொறு - அடிமை, கூட்டம், தொழிற்பயில்வு, பசுக்கூட்டம், பொலிவு

மறு - குற்றம், மறுவென்னேவல், மாறு

உறுகணாளர் - தரித்திரர்

துறுகணாளர் - படைவீரர்

உறுகண் - அச்சம், தரித்திரம், துன்பம், நோய்

துறுகண் - மறம்

இறுகல் - அழுத்தல், வியங்கோண்முற்று

குறுகல் - அணுகல், குறைதல், வியங்கோண்முற்று

சிறுகல் - குறைதல், வியங்கோண்முற்று

நறுகல் - தடைபடல், வியங்கோண்முற்று

துறுகல் - ஓர்கல், சலுதாரை முதலிய வடைக்குங்கல்

மறுகல் - சுழலல், வியங்கோண்முற்று

முறுகல் - கடுப்பு, திருகல், வியங்  
கோண்முற்று  
அறகு - ஆண்புலி, ஓர்புல்,  
சிங்கம், யாளி, யானை  
மறகு - குறுந்தெரு, நெடுந்தெரு  
மறுகென்னேவல்  
இறுக்கல் - இறுகச்செய்தல்,  
உடுத்தல், வியங்கோண்முற்று  
உறுக்கல் - கடத்தல், குதித்தல்,  
கோபம், சினக்குறிப்பு, வியங்  
கோண்முற்று  
கிறுக்கல் - எழுதல், கிறுக்குதல்,  
வியங்கோண்முற்று  
குறுக்கல் - குறைத்தல், வியங்  
கோண்முற்று  
சறுக்கல் - வழக்கல், வியங்கோண்  
முற்று  
சிறுக்கல் - குறைத்தல், வியங்  
கோண்முற்று  
பொறுக்கல் - பொறுக்குதல்,  
வியங்கோண்முற்று  
முறுக்கல் - முறுக்குதல், வியங்  
கோண்முற்று  
கொறுக்கை - உயிர்ப்பு,  
கொறுக்கை  
வெறுக்கை - செல்வம், பொன்,  
விழுப்பொருள், வினைமுற்று  
இறுங்கு - சோளம்  
நொறுங்கு - நொய், நொறுங்கென்  
னேவல்  
அறுதல் - அறுகை  
இறுதல் - ஒடிதல், கெடுத்தல்  
உறுதல் - சேர்தல், வருதல்  
தெறுதல் - அழித்தல், தங்கல்  
அறுதி - சாவு, முடிவு, வினைமுற்று  
இறுதி - சாவு, முடிவு, வினைமுற்று  
உறுதி - கல்வி, நன்மை, வலி,  
வினைமுற்று  
அறுத்தல் - அறுத்தல்  
இறுத்தல் - இறையிறுத்தல்,  
ஒடித்தல், சொல்லுதல்,  
தங்கல், வெட்டல்

உறுத்தல் - ஒற்றுதல், பயத்தல்,  
வருவித்தல்  
ஒறுத்தல் - அலைத்தல், நோய்  
செய்தல், வெறுப்பு  
சிறுத்தல் - சிறிதாதல், சினத்தல்  
செறுத்தல் - வெறுப்பு  
துறுத்தல் - துறுக்குதல்  
தெறுத்தல் - நெரித்தல்  
நிறுத்தல் - நிலைப்படுத்தல்,  
நிறுக்குதல்  
பொறுத்தல் - சுமத்தல்  
மறுத்தல் - கொடாமை, நீக்கல்,  
வெட்சம்  
வறுத்தல் - வறட்டல்  
வெறுத்தல் - கோபம், சினம்  
உறுத்தை - அணில், வினைமுற்று  
சிறுத்தை - சிறுபுலி, வினைமுற்று  
செறுநர் - பகைவர்  
தெறுநர் - பகைவர்  
அறுப்பு - அறுத்தல்  
இறுப்பு - இறுத்தல், குடியிறை  
உறுப்பு - அவயவம், உடல்,  
நெருக்கம், மரக்கொம்பு,  
மிகுதி  
கறுப்பு - கறை, கோபம், சினக்  
குறிப்பு  
பொறுப்பு - பொறுத்தல்  
வெறுப்பு - அச்சம், சுலக்கம், சினம்,  
செறிவு, தன்பம், வேண்டாமை  
உறுமி - ஓர் பறை, வினையெச்சம்  
சிறுமி - பெண், மகள்  
குறுமை - சிறுமை, பாவம்  
சிறுமை - அற்பம், தரித்திரம்,  
தன்பம், நோய்  
நறுமை - நன்மை, வாசனை  
பொறுமை - பொறை  
மறுமை - வருபிறப்பு  
வறுமை - தரித்திரம்  
எறும்பி - யானை  
குறும்பி - காதமுக்கு  
இறும்பு - குறுங்காடு, சிறுமலை,  
தாமரைப்பூ, தூறுமலை

குறும்பு - அரணிருக்கை, பாலை  
நிலத்தார், போர்  
செறும்பு - சலஞ்சாதித்தல், பனை  
முதலியவற்றின் செறும்பு  
உறுவர் - முனிவர்  
சிறுவர் - மக்கள்  
தொறுவர் - இடையர்  
உறுவர் - உருவேனென்னுமுற்று  
துன்பம்  
கறுவல் - சினக்குறிப்பு, வியங்  
கோண்முற்று  
துறுவல் - புசித்தல், வியங்கோண்  
முற்று  
நிறுவல் - நிலைபெறுத்தல், வியங்  
கோண்முற்று  
மறுவல் - சுத்தாரிமிருகம்  
முறுவல் - எயிறு, சிரிப்பு  
உறுவன் - அருகன், முனிவன்,  
வினைமுற்று  
சிறுவன் - மகன்  
சிறுவி - மகள்  
மறுவி - சுத்தாரிமிருகம்  
கறுவு - கறுவென்னேவல், சினக்  
குறிப்பு, சினம்  
செறுவு - வயல்  
தொறுவு - அடிமை, செய்தொழில்,  
பசுக்கூட்டம்  
அறுவை - சித்திரைநாள், சீலை,  
வினைமுற்று  
உறுவை - ஓளவை முதலிய  
பெண்பானால்வருளொருத்தி,  
வினைமுற்று  
அறை - அடி, சொல், பறை  
யடி யென்னுமேவல், எழுத்தி  
னோசைச்சொல், சிற்றில்,  
சொல், திரை, தூக்கங்கள்,  
பறையடித்தல், பாறை, மலை  
யுச்சி, முழைஞ்சு, வினைமுற்று  
இறை - அரசன், இறகு, இறை  
யென்னுமேவல், உயர்ச்சி,  
உயர்ந்தோர், ஊழித்தி, எப்  
பொருட்கு மிறைவன், கடன்,

குடியிறை, கையிறை, சிவன்,  
சிறுமை, தங்கல், தலை, பிரமன்,  
பெருமை, மூத்தோன், வருத்தம்,  
வினைமுற்று, வீட்டிறப்பு  
உறை - ஆடையழுக்கற்றுநீர்,  
இடம், இரை, உயர்ச்சி,  
உறையென்னேவல், ஓரிலக்கக்  
குறிப்பு, காரம், நீளம், படைக்  
கூடு, பண்டம் பெய்யுறை,  
பாலிடுபிரை, மருந்து, மழை,  
மழைத்துளி, வாழ்நாள்,  
விலங்குணவு, வினைமுற்று  
வெண்கலம்  
கறை - உதிரம், உரல், கறுப்பு, குடி  
யிறை, குற்றம், நிறம், மாறு,  
வினைமுற்று  
குறை - அரசிறை, குறையென்  
னேவல், குற்றம், தரித்திரம்  
சிறை - இடம், இறகு, காவல்,  
சிறைச்சாலை, பக்கம், மதில்,  
வினைமுற்று  
தறை - தரை  
திறை - அரசிறை  
துறை - ஆறு, இடம், நீர்த்துறை,  
பாவினத்தொன்று வழி, வினை  
முற்று  
நறை - கள், குற்றம், நறும்புகை,  
வாசனை  
நிறை - அழிவினமை, துலாவி  
ராசி, நிறையென்னேவல், நீர்ச்  
சால், நூறுபலம், மாட்சிமை,  
முறையினிலைமை, வரையறை,  
வினைமுற்று  
பறை - இறகு, சொல், பறையென்  
னேவல், வாச்சியம்  
பிறை - சந்திரப்பிறை  
பொறை - சலதாரை முதலிய  
வடைக்குங்கல், கமை, பாரம்,  
பூமி, பொறுமை, மலை, வினை  
முற்று  
மறை - அடைக்கலம், இராசியம்,  
கேடகம், சொல், மக்திரம்,

மறை, மறையென்னேவல்,  
வினைமுற்று, வேதம்  
மிறை - அச்சம், குற்றம்  
முறை - இடைச்சொல், ஒழுக்கம்,  
குணம், பழமை, புத்தகம்,  
முறைமை  
வறை - துவட்டற்குறி, வினைமுற்று  
அறைதல் - அடித்தல், சொல்லல்,  
பறையடித்தல்  
உறைதல் - தோய்தல், வசித்தல்  
குறைதல் - சிறுகல்  
நிறைதல் - நிறைவு  
பறைதல் - சொல்லல்  
மறைதல் - மறைவு  
உறைப்பு - காரம், கொடுமை  
மறைப்பு - மறைவு  
இறைமை - தலைமை, தெய்வத்  
தன்மை  
முறைமை - ஒழுக்கம்  
குறைவு - ஈனம், வறுமை  
நிறைவு - மாட்சிமை  
மறைவு - மறைதல்  
உற்கம் - கடைக்கொள்ளி, தீத்திரள்  
ஒற்கம் - வறுமை  
கற்கம் - பலவகைக்கூட்டியபயமுந்து  
முற்கம் - பயறு, முற்கு  
வற்கம் - குதிரைக்கயிறு  
கற்குரி - கரகம், தயிர்கடையுந்தாழி  
வற்குரி - கரகம்  
புற்கு - கபிலநிறம்  
முற்கு - முற்கம்  
உற்கை - கடைக்கொள்ளி, விண்  
மீன், விண்வீழ்கொள்ளி  
கொற்கை - ஒரூர்  
புற்கை - கூழ்  
சற்சலம் - தெளிநீர்  
வற்சலம் - கன்றுத்தாய்ப்பக, தயை  
அற்பம் - சிறுமை, நாய்  
கற்பம் - ஆயிரங்கோடி உலக  
முடியுங்காலம், தேவலோகம்,  
பிரமனாயுள்

சிற்பம் - சிற்பநூல்  
சுற்பம் - செம்பு  
தற்பம் - மக்கூட்டுக்கை, மனைவி,  
மேனிலை  
பற்பம் - அட்டாதச புராணத்  
தொன்று, தாமரை, நீறு  
சிற்பரன் - சிவன்  
தற்பரன் - கடவுள், சிவன்  
அற்பர் - கீழ்மக்கள்  
சிற்பர் - சித்திரகாரர்  
உற்பவம் - பிறப்பு  
தற்பவம் - வடமொழியிற் றிரிந்த  
சொல்  
கற்பு - கல்வி, மகளிர்கற்பு, மதி  
லுண்மேடை, மதில், முல்லைக்  
கொடி  
பொற்பு - அழகு, ஒப்பனை,  
பொலிவு, மிகுதி  
வற்பு - உறுதி  
வெற்பு - மலை  
அற்புதம் - அதிசயம், அழகு  
புற்புதம் - நீர்க்குமிழி  
அற்றம் - அச்சம், சமயம், சோர்வு,  
மறைவு, மெலிவு  
குற்றம் - நோய், பிழை  
கொற்றம் - அரசியல் வலி, வெற்றி  
சுற்றம் - உறவு  
செற்றம் - கோபம், சலஞ்சாதித்  
தல், சினம்  
பெற்றம் - இடபவிராசி, எருது,  
பசுச்சாதிப்பொது, வினைமுற்று  
முற்றம் - முன்றில்  
வெற்றம் - வெற்றி  
எற்றல் - அடித்தல், அறுத்தல்,  
எறிதல், குத்தல், கொல்லல்,  
வியங்கோண்முற்று, வெட்டல்  
ஒற்றல் - ஒற்றுதல், வியங்கோண்  
முற்று  
கற்றல் - படித்தல்  
குற்றல் - நெரித்தல், பறித்தல், வியங்  
கோண்முற்று



சுற்றல் - உடுத்தல், எழுச்சி, சூழ்தல்,  
 வியங்கோண்முற்று  
 செற்றல் - செறிவு, செறுத்தல்  
 சொற்றல் - சொல்லல், வியங்  
 கோண்முற்று  
 துற்றல் - உண்டல், குவிதல், நிறை  
 தல், வியங்கோண்முற்று  
 தெற்றல் - அலைத்தல், மாறுபாடு,  
 வியங்கோண்முற்று  
 நின்றல் - நிலை  
 பற்றல் - ஆசைப்பெருக்கம், குறித்  
 தல், தொடர்தல், பிடித்தல்,  
 வியங்கோண்முற்று  
 பின்றல் - பிறகிடல்  
 முற்றல் - காழக்கோடல், முடிவு,  
 மூப்பு, வளைத்தல், வியங்  
 கோண்முற்று  
 வற்றல் - வறத்தல், வியங்கோண்  
 முற்று  
 விற்கல் - விற்குதல்  
 அற்றார் - தரித்திரர்  
 உற்றார் - உறவோர்  
 கற்றார் - அறிஞர்  
 செற்றார் - பகைவர்  
 பெற்றார் - தந்தை, தாயர்  
 ஒற்றி - நிலவடைமானம், வினை  
 யெச்சம்  
 குற்றி - தறி, வினையெச்சம்  
 கொற்றி - தூர்க்கை, பசுவிளங்  
 கன்று, வடுகி  
 தெற்றி - சித்திரகூடம், திண்ணை,  
 வினையெச்சம்  
 நெற்றி - நுதல், படைவகுப்பு  
 பெற்றி - குணம்  
 வெற்றி - சயம்  
 சிற்றில் - குடிசை, சீலை  
 முற்றில் - முறம், விசாகநாள்  
 அற்று - அத்தன்மைத்து, சாரியை  
 (உ-ம்: பலவற்றுக் கோடு)  
 இற்று - இத்தன்மைத்து, சாரியை  
 (உ-ம்: பதிற்றுப்பத்து), வினை  
 யெச்சம்

எற்று - இரக்கக்குறிப்பு, எத்  
 தன்மைத்து, எறிதல், எற்றென்  
 னேவல்  
 ஒற்று - ஒற்றென்னேவல், மெய்  
 யெழுத்து வேவு  
 கொற்று - கொற்றுதல், கொற்  
 ரென்னேவல்  
 சற்று - அற்பம்  
 சுற்று - சுற்றென்னேவல், மதில்,  
 மதிர்சுற்று, வட்டமாயோடல்  
 செற்று - நெருக்கம், வினையெச்சம்  
 துற்று - சோறு, துறுகல், துற்றென்  
 னேவல், நெருக்கம்  
 தெற்று - தெற்றென்னேவல்,  
 தேற்றம்  
 நெற்று - பழமுதிர்ச்சி  
 பற்று - அன்பு, ஆசை, பற்றென்  
 னேவல்  
 புற்று - புற்று  
 மற்று - அசைநிலை (உ-ம்: அது  
 மற்று வலங்கொள்ளாது),  
 வினைமாற்று, (உ-ம்: இனிமற்  
 றொன்றுரை)  
 முற்று - முடிவு, முற்றென்னேவல்  
 அற்றை - அன்று, வினைமுற்று  
 இற்றை - இன்று, வினைமுற்று  
 ஒற்றை - ஒன்று, வினைமுற்று  
 கற்றை - கதிர்த்தொகுதி, மயிர்த்  
 தொகுதி போல்வன, வினை  
 முற்று  
 பற்றை - செங்காந்தள், வினை  
 முற்று  
 பிற்றை - பின்னை நான்  
 பொற்றை - சிறுதூறு, சிறுமலை,  
 மலை  
 மற்றை - சுட்டியதற்கினம்  
 எற்றோ - அதிசய விரக்கச்  
 சொல், இரக்கச்சொல்,  
 எத்தன்மைத்தோ  
 மற்றோ - அதிசய விரக்கச்சொல்

எ

அனகம் - பாவமின்மை,  
 மாசின்மை  
 கனகம் - பொன்  
 அனகன் - அருகன், கடவுள்  
 கனகன் - இரணியன்  
 சனகன் - சீதையின்றகப்பன்,  
 தகப்பன்  
 கனகன் - நாய்  
 பனசம் - பலாமரம்  
 வனசம் - தாமரை  
 இனம் - குலம், கூட்டம், சுற்றம்,  
 திரள், பகச்சூட்டம், மந்திரிகள்  
 கனம் - அகலம், கூட்டம், கோரைக்  
 கிழங்கு, சீர்மை, செறிவு,  
 பாரம், பொன், மேகம், வட்டம்  
 சனம் - இனம், கூட்டம்  
 சினம் - கோபம்  
 தனம் - பொன், முலை  
 தினம் - நாள்  
 புனம் - கொல்லை  
 மனம் - மனம்  
 வனம் - அழகு, ஊர்க்குழந்த  
 சோலை, காடு, சுடுகாடு, துளசி,  
 நீர், வழி  
 அனலி - சூரியன்  
 கனலி - சூரியன், நெருப்பு, பன்றி  
 அனல் - அனலென்னேவல்,  
 நெருப்பு  
 கனல் - கனலென்னேவல், நெருப்பு  
 புனல் - ஆறு, நீர்  
 கனவு - கனா, நித்திரை, மயக்கம்  
 தினவு - சொறி  
 நனவு - அகலம், களன், தெளிவு  
 மனவு - அக்குமணி, சங்கு, மணிப்  
 பொது  
 சினவுதல் - சினக்குறிப்பு, பொருதல்  
 வினவுதல் - வினாதல்  
 கனனம் - புதைத்தல்  
 சனனம் - பிறப்பு  
 மனனம் - சிந்தித்தல்

இனன் - அரசன், சந்திரன், சூரியன்  
 சினன் - அருகன், புத்தன்  
 கனா - கனவு  
 வினா - சொல், வினாவென்னேவல்  
 எனாது - எனது  
 தனாது - தனது  
 தெனாது - தெற்குள்ளது  
 இனி - இப்போழ்து, இனியென்  
 நேவல், பின்பு  
 கனி - சனியென்னேவல், தித்திப்பு,  
 பழம், பொன்முதலியவுமிரத்  
 தினங்களும் பிறக்குமிடம்  
 குனி - குனியென்னேவல், வில்  
 சனி - ஓர் கிரகம், சனியென்னேவல்  
 கனி - பெண்ணாய்  
 தனி - ஒப்பின்மை, தனி, தனியென்  
 நேவல்  
 துனி - அச்சம், ஆறு, கோபம்,  
 சினம், துன்பம், நோய், புலவி  
 நீட்டம்  
 தொனி - ஒலி, தொனியென்னேவல்  
 நனி - இடங்கழிமை, பெருமை,  
 மிகுதி  
 நுனி - நுண்மை, நுனியென்னேவல்,  
 முனை  
 பனி - அச்சம், குளிர், துன்பம்,  
 நடுக்கம், பனியென்னேவல்  
 முனி - அகத்தி, தவத்தோன்,  
 புத்தன், முனியென்னேவல்,  
 யானைக்கன்று, வில்  
 கனிட்டை - பின்பிறந்தாள்  
 தனிட்டை - அவிட்டநாள்  
 கனிதல் - இரங்கல், சினக்குறிப்பு,  
 நைதல், புதைத்தல்  
 குனிதல் - இரங்குதல், வளைதல்  
 முனிதல் - சினக்குறிப்பு, வெறுத்தல்  
 இனித்தல் - தித்தித்தல்  
 குனித்தல் - ஆடல், வளைத்தல்  
 சனித்தல் - பிறத்தல்  
 தனித்தல் - தனிமை  
 தொனித்தல் - ஒலித்தல்  
 நுனித்தல் - கூர்மைசெய்தல்

பனித்தல் - சொரிதல், நடுங்கல், வருந்துதல், விடாமழை பெய்தல்  
 இனிப்பு - இனிமை  
 குனிப்பு - கூத்தின்விசற்பம்  
 சனிப்பு - பிறப்பு  
 பனிப்பு - அச்சம், நடுக்கம்  
 இனிமை - தித்திப்பு  
 தனிமை - உவமையின்மை, ஏகாந்தம்  
 கனிவு - கனிதல்  
 முனிவு - கோபம், சினம்  
 அனீதன் - நீதியிலான்  
 புனீதன் - அரன், அருகன், இந்திரன், தூயவன், புத்தன்  
 வினீதன் - தண்டிக்கப்பட்டவன், விநயமுள்ளவன்  
 அனு - கதுப்பு, தொடர்ச்சி  
 தனு - உடல், சிறுமை, வில்  
 மனு - அட்டாதசதரும நூலிலொன்று, மந்திரம், மனுச்சக்கரவர்த்தி  
 அனுசன் - தம்பி  
 தனுசன் - மகன்  
 அனை - ஓர்மீன்  
 கனை - ஒலி, கனையென்னேவல், நிறைவு, நெருக்கம்  
 சினை - உறுப்பு, கருப்பம், சினையென்னேவல், பூவரும்பு, மரக்கொம்பு, முட்டை, மூங்கில்  
 கனை - குளம், கனையென்னேவல்  
 தனை - அளவு  
 தினை - ஓர் பயிர், சிறுமை  
 நனை - கள், நனையென்னேவல், பூவரும்பு  
 நுனை - முனை  
 பனை - அனுடநாள், ஓர் மரம், ஓர் மீன்  
 புனை - கால்விலங்கு, சீலை, புதுமை, புனையென்னேவல்  
 மனை - மனை, மனைவி, வீடு  
 முனை - நுனி, பகை, முதன்மை, முனையென்னேவல், வெறுப்பு

வினை - சுருத்து, தொழில், போர்  
 இனைதல் - இரங்குதல்  
 சனைதல் - குழைதல், வாடல்  
 நனைதல் - நனையல்  
 நினைதல் - நினைத்தல்  
 புனைதல் - அணிதல், அவங்கரித்தல்  
 முனைதல் - சினக்குறிப்பு  
 வனைதல் - அவங்கரித்தல், செய்தல்  
 இனைத்தல் - ஒலித்தல்  
 சனைத்தல் - ஆரவாரம், ஒலித்தல்  
 சினைத்தல் - அரும்புதல்  
 கனைத்தல் - திளவு தின்னல்  
 நனைத்தல் - ஈரமாக்கல்  
 நினைத்தல் - நினைக்குதல்  
 அனைத்து - அவ்வளவு, எல்லாம்  
 எனைத்து - எவ்வளவு  
 கனைப்பு - கனைத்தல்  
 சினைப்பு - சினைத்தல், வெயர்க்குறி  
 நினைப்பு - நினைவு  
 புனைவர் - கம்மாளர்  
 முனைவர் - பகைவர், முனிவர்  
 நனைவு - நனைதல்  
 நினைவு - நினைத்தல்  
 முனைவு - கோபம், சினம், வெறுப்பு  
 கனோபலம் - ஆலாங்குட்டி  
 மனோபலம் - கைரியம்  
 அன் - சாரியை (உ-ம்: அதன்கை)  
 இன் - ஐந்தனுருபு (உ-ம்: மலையின் வீழ்நுவி), சாரியை (உ-ம்: பூவின் மணம்)  
 என் - இசுழ்ச்சிக்குறிப்பு, இடைச்சொல், ஐயக்கிளவி  
 கொண் - அச்சம் (உ-ம்: கொண் முனையிரலூர்), காலம் (உ-ம்: கொண்வரல்வாடை), பயனின்மை (உ-ம்: கொண்ணே கழிந்தன் நிளமை), பெருமை (உ-ம்: கொண்ணூர் தூஞ்சிலும் யாந்துஞ்சிலமே)

சின் - அசைச்சொல் (உ-ம்: கண்ணும் படுமோவென்றிசின் யானே)

கன் - சளி

தென் - அழகு, இசை, கறுப்பு, தெற்கு, தென்னமரம்

பின் - ஏழனுருபு (உ-ம்: காதலி பின்சென்றதம்ம), கடை, காரணம், பெருமை, வழி

பொன் - அழகு, இலக்குமி, பஞ்ச லோகப்பொது, பொலிவு, பொன், வியாழம்

மன் - அசைநிலை (உ-ம்: அது மற்கொண்கன்றேரே), அரசன், ஆக்கம், (உ-ம்: கூரியதோர் வாண்மன்), கழிவு (உ-ம்: சிறிய கட் பெறினே யெமக்கியு மன்னே), பெருமை, மிகுதி (உ-ம்: எந்தை யெமக்கருளுமன்)

மின் - ஒளி, மின்னல், மின்னென் னேவல்

முன் - இனியென்பது, ஏழனுருபு (உ-ம்: சுற்றார் முற்றோன்றா கழி விரக்கம்), பக்கம், பழமை, முதல், முன், முன்னென்னே வல், மேல்

புன்கண் - துன்பம், நோய், மெலிவு வன்கண் - கொடுமை

தன்கு - களிப்பு

நன்கு - அழகு, நன்மை, மிகுதி

புன்கு - புன்முருங்கை, புன்கமரம்

இன்பம் - அகமகிழ்ச்சி, இனிமை

துன்பம் - துக்கம்

பின்பனி - மாசி, பங்குனியின் பருவம்

முன்பனி - மார்கழி, தையின் பருவம்

அன்பன் - புருடன்

இன்பன் - கணவன்

மென்பால் - மருதநிலம்

வன்பால் - குறிஞ்சிநிலம், பாலை நிலம், மேடு

அன்பு - ஆசை, தயை

இன்பு - இன்பம்

என்பு - எலும்பு, புல்

துன்பு - துன்பம்

பின்பு - பின்

முன்பு - பழமை, பெருமை, முன், வலி

வன்பு - வன்மை

கன்மம் - செய்தொழில்

குன்மம் - ஓர் நோய், துறு, படைத் தொகை

சன்மம் - பிறப்பு

தன்மம் - அறம்

தொன்மரம் - ஆலமரம்

வன்மரம் - அகக்காழ்

அன்மை - அல்லாமை

இன்மை - இல்லாமை

சின்மை - சிலவற்றின்றன்மை

தன்மை - குணம், மூவிடத்தொன்று

தொன்மை - எண்வகை வனப்பினு ளொன்று, பழமை

நன்மை - உபகாரம்

பன்மை - பலவற்றின்றன்மை

புன்மை - ஈனம், மறதி

மென்மை - மிருது

வன்மை - கருத்து, வலி

ஒன்றல் - பொருந்தல், வியங்கோண் முற்று

கன்றல் - கடுப்பு, சினக்குறிப்பு, வியங்கோண்முற்று

குன்றல் - குலைதல், குறைதல், கெடுதல், வியங்கோண்முற்று

தின்றல் - புசித்தல்

துன்றல் - நெருங்கல், வியங்கோண் முற்று

தென்றல் - தென்காற்று

பின்றல் - பிற்கிடல்

பொன்றல் - சாதல், வியங்கோண் முற்று

மன்றல் - சுலியாணம், நெடுந்தெரு வாசனை

குன்றி - ஓர்செடி, வினையெச்சம்

சொன்றி - சோறு  
 தென்றி - தென்காற்று  
 நன்றி - நன்மை  
 பன்றி - வராகம்  
 வென்றி - வெற்றி  
 அன்றில் - ஓர் புள், மூலநாள்  
 முன்றில் - முற்றம்  
 அன்று - அசைச்சொல் (உ-ம்:  
 உயிரெனவுலாயதன்றோ),  
 அந்நாள், வினைக்குறிப்புமுற்று  
 இன்று - அசைச்சொல், இப்  
 பொழுது வினைக்குறிப்புமுற்று  
 என்று - எந்நாள், சூரியன்  
 ஒன்று - ஒன்று, ஒன்றென்னேவல்  
 கன்று - அற்பம், இளமரம்,  
 கன்றென்னேவல், கைவளை,  
 எருமை ஒட்டை கடமை கவரி  
 காட்டா குதிரை பசு மரை  
 மான் யானையிவற்றின் குட்டி  
 குன்று - குன்றென்னேவல், சதய  
 நாள், சிறுமலை, மலை  
 தொன்று - பழமை  
 நன்று - நன்மை, பெருமை  
 நின்று - அசைச்சொல், (உ-ம்:  
 அழலடைந்த மன்றத்தலந்  
 தயரா நின்றார் நிழலடைந்தே  
 நின்னையென்றேத்த), வினை  
 யெச்சம்  
 மன்று - வெளி  
 கொன்றை - கொன்றை மரம்,  
 வினைமுற்று  
 பின்றை - பின்னை நாள்  
 அன்ன - அத்தன்மைய, உவமை  
 யுருபு (உ-ம்: மதியன்ன முகம்)  
 இன்ன - இத்தன்மைய, உவமை  
 யுருபு  
 என்ன - உவமைச்சொல், எத்  
 தன்மைய  
 கன்னகம் - கன்னக்கோல்  
 பன்னகம் - பாம்பு  
 பின்னகம் - மயிர்முடி

கன்னப்பூ - காதணி  
 சின்னப்பூ - ஓர் பிரபந்தம்  
 அன்னம் - ஓர் புள், கவரிமா,  
 சோறு  
 உன்னம் - அன்னப்புள், நினைவு,  
 நீர் வாழ்பறவைப்பொது, மணம்  
 கன்னம் - கதுப்பு, கன்னக்கோல்,  
 காது நரம்பு, பொற்கொல்லன்,  
 யானைச்செவி  
 சின்னம் - அடையாளம், காளம்,  
 சிறுமை, தட்டு, பராகம், பெண்  
 குறி, முறம்  
 சொன்னம் - பொன்  
 தன்னம் - சிறுமை, பசுவின் கன்று  
 மான்கன்று  
 துன்னம் - தைத்தல்  
 பன்னம் - இலை  
 பின்னம் - பராகம், பிணக்கு,  
 வேற்றுமை  
 முன்னம் - கருத்து, சீக்கிரமரம்,  
 மனம், முன், வினைமுற்று  
 துன்னர் - சக்கிலியர், செம்மார்,  
 தையற்காரர்  
 நன்னர் - நன்மை  
 பின்னர் - பிறகு  
 மன்னர் - அரசர்  
 முன்னர் - ஆதி, இடம், நெஞ்சு,  
 முன்  
 இன்னல் - தீமை, துன்பம்  
 உன்னல் - நினைத்தல்,  
 வியங்கோணமுற்று  
 கன்னல் - கரகம், கரும்பு சருக்கரை,  
 நாழிகை, நாழிகைவட்டில்  
 சொன்னல் - சோளம்  
 துன்னல் - கிட்டல், நெருங்கல்,  
 வியங்கோணமுற்று  
 நென்னல் - முன்னைநாள்  
 பன்னல் - சொல்லுதல், நெருங்கல்,  
 பருத்தி, வியங்கோணமுற்று  
 பின்னல் - சடை, வியங்கோண  
 முற்று

மன்னல் - நிலை, நிலைபெறுதல்,  
 வியங்கோண்முற்று  
 மின்னல் - ஒளி செய்தல், வியங்  
 கோண்முற்று  
 முன்னல் - நினைத்தல், வியங்  
 கோண்முற்று  
 தென்னவன் - பாண்டியன்  
 பின்னவன் - தம்பி  
 பொன்னவன் - இரணியன்,  
 வியாழம்  
 மன்னவன் - அரசன், உத்திரட்  
 டாதி, எப்பொருட்குமிறைவன்  
 முன்னவன் - சிவன், தமையன்  
 கன்னன் - இடையெழுவள்ளலி  
 வொருவன்  
 தென்னன் - தென்னவன்  
 மன்னன் - மன்னவன்  
 இன்னார் - இத்தன்மையவர்,  
 பகைவர்  
 ஒன்னார் - பகைவர்  
 கன்னார் - ஓர் சாதி, ஓர் மருந்து  
 துன்னார் - பகைவர்  
 மன்னார் - பகைவர்  
 உன்னி - குதிரை, வினையெச்சம்  
 கன்னி - அத்தநாள், அழிவில்லாள்,  
 அழிவின்மை, இளமை, ஓராறு  
 ஓரிராசி, கற்றாழை, காக்கணஞ்  
 செடி, குமரி, தவப்பெண்,  
 தூர்க்கை, தெய்வப்பெண்  
 சன்னி - சீதநோய்  
 சின்னி - ஓர்செடி  
 சென்னி - அச்சுவினிறாள், சோழன்,  
 தலை, பாணன், முடி  
 பன்னி - மனைவி, வினையெச்சம்  
 பொன்னி - காவோரி  
 வன்னி - ஓர் மரம், கிள்ளை, தீ,  
 பிரமசாரி

அன்னியம் - அயல், குயில்  
 சன்னியம் - போர்  
 இன்னியர் - பாடுவார்  
 சென்னியர் - பாணர்  
 நன்னிலை - ஒழுக்கம், சுகம், தவம்  
 முன்னிலை - காரணம், முவிடத்  
 தொன்று  
 பின்னிளவல் - தம்பி  
 முன்னிளவல் - தமையன்  
 தொன்னீர் - கடல்  
 முன்னீர் - கடல்  
 பொன்னுலகு - தேவலோகம்  
 மன்னுலகு - தேவலோகம்  
 இன்னே - இப்பொழுது  
 என்னே - என்னோ  
 அன்னை - அக்காள், தாய், தோழி  
 என்னை - என்  
 சென்னை - சென்னபுரி  
 தன்னை - தாய்  
 தென்னை - தெங்கமரம்  
 பின்னை - இலக்குமி, இளையவன்,  
 இளையவன், பின்பு, வினை  
 முற்று  
 புன்னை - ஓர் மரம்  
 முன்னை - அக்காள், அண்ணன்,  
 பழமை, முன்னைமரம், வினை  
 முற்று  
 அன்னோ - அநிசயவிரக்கச்  
 சொல், இரக்கச்சொல்  
 என்னோ - அநிசயவிரக்கச்சொல்,  
 இரக்கச்சொல், ஐயக்கிளவி  
 மன்னோ - அசைச்சொல்  
 பின்னோன் - தம்பி  
 முன்னோன் - கடவுள், விநாயகன்  
 அன்னோ - அநிசயவிரக்கச்சொல்,  
 இரக்கச்சொல், ஐயக்கிளவி  
 மன்னோ - அசைச்சொல்

குறிக்கீழ்த்துகை

முற்றிற்று

## நெடிற்கீழெதுகை

ஆ

- ஆ - ஆச்சாமரம், ஆதலைச் செய்யென்னேவல், இச்சை, இரக்கம், ஓரெழுத்து சொல்லிசை, பசுப்பொது, பெண்ணெருமை, பசு, பெண், பெண்மரை, வியப்பு, விலங்கின் பெண்பொது வினாகா - அசைச்சொல் (உ-ம்: இவளிவட்காண்டிகா), ஓரெழுத்து, காத்தல், காவடி, காவென்னேவல், சோலை, துலை, பூந்தோட்டம்
- சா - ஓரெழுத்து சாதல், சாவென்னேவல்
- தா - ஓரெழுத்து, கேடு, தாண்டுதல், தாவென்னேவல், பகை, வருத்தம், வலி
- நா - ஓரெழுத்து, நடு, நாக்கு
- பா - ஓரெழுத்து, பாவென்னேவல், வெண்பா முதலிய பா
- மா - அழகு ஆண் குதிரை, ஆண் பன்றி, ஆண் யானை, இலக்குமி, ஓரெழுத்து, கருப்பு, குதிரை, சீலை, செல்வம், பெருமை, மா, மாமரம், வண்டு, வயல், வலி, வியங்கோளொடு வருமசைச்சொல் (உ-ம்: உப்பின்று புற்கை யுண்கமா கொற்கையோனே), விலங்கின் பொதுப்பெயர், வெறுப்பு
- யா - அசைச்சொல் (உ-ம்: யாபன்னிருவர் மாணாக்கரகத்தியனார்க்கு), ஓரெழுத்து ஓர்மரம், வினா

ஏ

- ஈ - ஈ, கள், ஓரெழுத்து, கொடுவென்னேவல், முன்னிலையசைச்சொல் (உ-ம்: சென்றிபெரும நின்றகைக்குநர் யாரே), வண்டு
- கீ - ஓரெழுத்து, கிளிக்குரல்
- சீ - இகழ்ச்சிக்குறிப்பு, இலக்குமி, ஓரெழுத்து காந்தி, சம்பத்து, சரச்சுவதி, சீயென்னேவல், பார்வதி, விடம்
- தீ - அறிவு, இனிமை, ஓரெழுத்து, தீமை, தீயென்னேவல், நரசும், நெருப்பு
- மீ - ஆகாயம், உயர்ச்சி, ஓரெழுத்து மேல்
- வீ - ஓரெழுத்து, சாவு, நீக்கம், பறவை, பூ, வீயென்னேவல்
- ஊ - ஊண், ஓரெழுத்து
- கூ - ஓரெழுத்து, கூவென்னேவல், பூமி
- தூ - ஓரெழுத்து, சுத்தம், தசை, தூவென்னேவல், பகை, பற்றுக்கோடு, புள்ளிறகு, வெண்மை
- பூ - அழகு இலை, ஓரெழுத்து, கூர்மை, பிறப்பு, பூ, பூமி, பூவென்னேவல், பொலிவு
- மூ - ஓரெழுத்து மூப்பு, மூவென்னேவல்
- ஏ - இசை நிறைச்சொல், ஈற்றசைச்சொல், எண்ணின் குறிப்பு, ஓரெழுத்து, தேற்றக் குறிப்பு, பாணம், பிரிவின் குறிப்பு, வினாக்குறிப்பு

சே - இடபவிராசி, எருது,  
 ஓரெழுத்து, சிவப்பு, சேவென்  
 னேவல், விலங்கேற்றின் பொது  
 தே - ஓரெழுத்து, கடவுள், கிருபை  
 நே - அன்பு, ஓரெழுத்து  
 பே - ஓரெழுத்து, நூரை  
 வே - ஓரெழுத்து, வேவு, வேவென்  
 னேவல்  
 ஒ - அதிசயவிரக்கச்சொல்,  
 இரக்கச்சொல், ஓரெழுத்து,  
 மடையடைக்குங் கதவு, வினா  
 (உ-ம்: சாத்தனோ)  
 கோ - அம்பு, அரசன், ஆகாயம்,  
 ஆண்மகன், எருது, ஓரெழுத்து  
 கண், கோவென்னேவல், திசை,  
 தெய்வலோகம், நீர், பசு, பசுப்  
 பொது, பூமி, மலை, வச்சி  
 ராயுதம்  
 சோ - அரண், ஓரெழுத்து  
 நோ - ஓரெழுத்து, நோதல்,  
 நோவென்னேவல்  
 போ - அசைநிலை (உ-ம்: எரி  
 யினன்ன செந்தலையன்றில்  
 பிரியின் வாழாதென்போ),  
 ஓரெழுத்து, போவென்னேவல்  
 மோ - ஓரெழுத்து, முன்னிலை  
 யசைச்சொல் (உ-ம்: கேண்மோ),  
 மோவென்னேவல்

க

பாகசாலை - மடைப்பள்ளி  
 யாகசாலை - வேள்வியிடம்  
 பாகதம் - எல்லா நாட்டு மொழி  
 மாகதம் - மகததேசத்துள்ளது  
 பூகதர் - புகழ்வோர்  
 மாகதர் - அரசமாதாக்கும் வைசிய  
 னுக்கும் பிறந்தொருவர் வீர  
 முதலிய வற்றைப் புகழ்வோர்,  
 பாணர்  
 சாகப்புள் - அவிட்டநாள், சாக்கை

மேகப்புள் - வானம்பாடி  
 ஆகம் - உடல், மார்பு  
 ஈகம் - சந்தனம்  
 ஊகம் - தனிமை  
 ஏகம் - ஒன்று, தனிமை  
 காகம் - காக்கை, வடகீழ்த்திசைப்  
 பாலன்குறி  
 கேகம் - வீடு  
 கோகம் - சக்கரவாகப்புள், செந்  
 நாய்  
 சாகம் - ஆடு, கீரை, சிறுகீரை,  
 தேக்கமரம், வெள்ளாட்டுக்  
 கடா  
 குகம் - தவழ்சாதிப்பொது  
 நெல்வால்  
 சோகம் - உண்டை, சோம்பல்,  
 துன்பம், தொடை  
 தாகம் - ஆசை, நீர் வேட்கை  
 தேகம் - உடல்  
 தோகம் - சிறுமை  
 நாகம் - ஆகாயம், ஒலி, கருங்  
 குரங்கு, காரீயம், குரங்கு,  
 ஞாமல், தேவலோகம், நற்  
 சீலை, பாம்பு, புண்ணைமரம்,  
 மலை, யானை  
 நீகம் - தவளை, மேகம்  
 பாகம் - ஓரளவு, பக்குவம், பங்கு,  
 பாதி, பிச்சை  
 பூகம் - கமுகு கூந்தற்பனை, திரட்சி  
 பேகம் - தவளை  
 போகம் - அனுபோகம், செல்வம்,  
 பாம்பினூடல், பாம்பின்படம்,  
 விளைவு, வினைமுற்று  
 மாகம் - ஆகாயம், மகநாள், மாசி  
 மாதம்  
 முகம் - மொளனம்  
 மேகம் - ஓர் நோய், முகில்  
 மோகம் - ஆசை, உன்மத்தம்,  
 காமம்  
 யாகம் - வேள்வி



யூசும் - ஓர்புல், கருங்குரங்கு, காந்தி,  
 தருக்கம், படை, படை வகுப்பு,  
 பெண்குரங்கு, முசு  
 யோகம் - அடயோக முதலிய  
 யோகம், அதிப்டம், உபசாரம்,  
 உபாயம், உயர்ச்சி, உற்சாகம்,  
 கூடல், கூட்டம், சாவு தியானம்,  
 பஞ்சாங்கத்திலொன்று  
 வீகம் - பூட்டு, மோதிரம்  
 வேகம் - கடுமை, கோபம், சினம்  
 ஆகரம் - உறைவிடம், பொன்  
 முதலிய விரத்தினங்கள் பிறக்கு  
 மிடம்  
 சாகரம் - கடல், துயிலொழிதல்  
 சீகரம் - கடற்றிரை, கரகம், சவரி,  
 திவலை, புனற்றிரை, மழை,  
 மழைத்துளி, மழைத்தூவல்  
 சுகரம் - பன்றி  
 சேகரம் - சேகரித்தல், தலை, தலை  
 யின் முடிக்கப்படுவன, முடி  
 நாகரம் - ஓர்வகையெழுத்து, சுக்கு  
 ஆகரி - ஓரிராகம்  
 சாகரி - ஓரிராகம்  
 சீகரி - திவலை  
 நாகரி - குருக்கத்தி  
 மாகரி - ஆண்யானை  
 சீகர் - திவலை  
 மோகர் - சித்திரகாரர்  
 யோகர் - சமணமுனிவர், முனிவர்  
 ஏகல் - உயர்ச்சி, போகல், வியங்  
 கோண்முற்று  
 பாகல் - பாலமரம், பாகற்கொடி  
 போகல் - உயர்ச்சி, செல்லல்,  
 நீளம், வியங்கோண்முற்று  
 கோகனம் - கையாந்தகரை, நிலக்  
 கூட்பு  
 வாகனம் - ஏறிநடத்தப்பட்டவை,  
 சீலை  
 மோகனம் -  
 அட்டசித்தியிலொன்று  
 ஏகன் - கடவுள், சிவன்  
 நாகன் - ஓர்வாயு

பாகன் - தேர்முதலிய நடத்து  
 வோன், புதன்  
 பேகன் - கடையெழுவள்ள  
 விலொருவன்  
 மோகன் - மன்மதன்  
 ஆகாசம் - வான்  
 ஏகாசம் - உத்தரீயம், மேற்கொள்  
 போர்வை  
 நீகாசம் - உமை  
 ஆகாரம் - உணவு, நெய், மணைப்  
 பொது, வடிவு  
 சீகாரம் - ஓர்பண்  
 நீகாரம் - பனி  
 மேகாரம் - மயில்  
 நீகான் - மீகாமன்  
 மீகான் - மீகாமன்  
 ஏகி - கைம்பெண், வினையெச்சம்  
 சாகி - மரப்பொது  
 சோகி - பலகறை, பிடாரன்  
 பாகி - நாய், பக்குவன்  
 பேகி - தவளைப்பெண்  
 போகி - இந்திரன், பாம்பு, போகி  
 யென்னேவல், வினையெச்சம்  
 யூகி - யூகியென்னேவல், விவேகி  
 யோகி - அரன், அருகன், ஐயனார்,  
 முனிவன்  
 வேகி - வேகமுடையோன்  
 சாகினி - சிறுகீரை, சேம்பு  
 மோகினி - திருமால் பெண்ணுருக்  
 கொண்ட மோகினி  
 யோகினி - காளி, யோகினி  
 வாகினி - படை, படையிலோர்  
 தொகை  
 ஆகு - எலி, கொப்புள், சாம்பரை,  
 பெருச்சாளி  
 கோகு - கமுதை  
 சேகு - மரவயிரம்  
 சோகு - பிசாசம்  
 நாகு - இளமை, இளமரம், சுங்கு,  
 நத்தை பற்று, பெண்ணெருமை,  
 பெண்மரை, பெண்மீன்

பாகு - அசதி, கதை, குழம்பு, சருக்கரை, பங்கு, பரணிநாள், பாகன், பாக்கு  
வாகு - அழகு, தோள்  
ஆகுலம் - ஆரவாரம், ஒலி, வருத்தம்  
கோகுலம் - குரங்கு துளையுடைப் பொருள்  
பாகுலம் - கார்த்திகை மாதம்  
ஆகுளி - சிறுபறை  
காகுளி - இசை, தவிசு, மந்தவிசை, மிடற்றெழுமோசை, மெத்தை  
ஈகை - இண்டங்கொடி, ஈதல், கற்பகம், பொன், மேகம்  
ஓகை - உவகை  
கூகை - கூகை, கோட்டான்  
சாகை - இலை, சாதல், மரக் கொம்பு, வட்டில், வினைமுற்று, வேதம்  
சூகை - சூகையெறும்பு, யானை  
சோகை - ஓர் நோய்  
தோகை - இறகு, மயில், மயிற் நோகை, முன்றானை, வால், விருதுக்கொடி  
முகை - ஊமை  
வாகை - அறத்தின்றுறை, ஈகை, ஒழுக்கம், ஓர்மரம், தவம், மிகுதி, வெற்றி, வெற்றிமாலை  
ஆக்கம் - இலக்குமி, இலாபம், எழுச்சி, கொடிப்படை, செல்வம், பொன்  
ஊக்கம் - உயர்ச்சி, உள்ளமிகுதி, உற்சாகம், முயற்சி, வலி  
ஏக்கம் - ஏங்கல்  
தூக்கம் - ஆபரணத்துடக்கு, வடிவு, காதணி, சல்லியம், நித்திரை  
நீக்கம் - நீக்கல், நீளம், வினைமுற்று  
நோக்கம் - அழகு, உயர்ச்சி, கண், பார்வை  
பாக்கம் - ஊர்ப்பொது, நெய்தனி லத்தூர், மருத நிலத்தூர்

பூக்கம் - ஊர், சுழகு, மருத நிலத்தூர்  
மோக்கம் - தீர்தல், பரகதி  
வீக்கம் - வினைமுற்று, வீங்கல்  
ஆக்கல் - செய்தல், வியங்கோண் முற்று  
ஊக்கல் - ஏறுதல், வியங்கோண் முற்று  
தாக்கல் - எதிர்த்தல், பாய்தல், வியங்கோண்முற்று  
தூக்கல் - ஆராய்தல், தூக்குதல், வியங்கோண்முற்று  
தேக்கல் - நிறைதல், வியங்கோண்முற்று  
நீக்கல் - அகற்றல், கொல்லல், நீளல், மாறுபாடு, வியங்கோண் முற்று  
நூக்கல் - தள்ளல், வியங்கோண் முற்று  
நோக்கல் - காணல், காத்தல், வியங் கோண்முற்று  
போக்கல் - செலுத்தல், வியங் கோண்முற்று  
வீக்கல் - கட்டல், வியங்கோண் முற்று  
கோக்கல் - சிறந்தோர், பசுக்கள்  
மாக்கல் - மனிதர்  
ஆக்கியம் - நாமம்  
சாக்கியம் - புத்தமதம்  
யோக்கியம் - தகுதி, நன்கு  
வாக்கியம் - வினைமுதல் செயப் படுபொருள் பயனிலையோடு முடிந்தசொல்  
சீக்கு - செத்தை  
தாக்கு - தாக்கென்னேவல், போர்  
தூக்கு - ஆராய்தல், உயர்ச்சி, உவமைச்சொல், உறி, காற்றுலாம், கூத்து, துலாராசி, தூக்கங்கள், தூக்கணங்குருவி, நிறை, பா  
தேக்கு - ஓர்மரம், சுழகு, தித்திப்பு, தேக்கென்னேவல்

நாக்கு - நா

• நோக்கு - அழகு, கண், நோக்கென்  
னேவல்

பாக்கு - எதிர்கால விடைச்சொல்  
(உ-ம்: உண்பாக்குச் சென்  
றான்), துவர்க்காய்

போக்கு - போகுதல், போக்கென்  
னேவல், வழி

மூக்கு - நாசி, பறவைமூக்கு

மேக்கு - உயர்ச்சி, மேல், மேற்கு

வாக்கு - ஐம்பொறியிலொன்று,  
சொல், வாக்கென்னேவல்

காக்கை - அவிட்டநாள், காக்கை,  
வினைமுற்று

சாக்கை - சுருமத்தலைவன்,  
புரோகிதன்

சேக்கை - கர்க்கடகவிராசி, நண்டு,  
மனிதர்படுக்கை, முலை, வினை  
முற்று

தீக்கை - விரதநியமம், வினை  
முற்று

தோக்கை - சிலை, மேற்போர்வை

யாக்கை - உடல், கட்டு, வினை  
முற்று

ங்

ஞாங்கர் - இடம், இனி, கைவேல்,  
பக்கம், முன், மேல்

பாங்கர் - இடம், தோழர், பக்கம்

ஏங்கல் - அழுதல், இரங்கல்,  
ஒலித்தல், மயிற்குரல், வியங்  
கோண்முற்று

ஓங்கல் - அரசன், உயர்ச்சி, சத்தி  
பண்ணல், மரக்கலம், மலை,  
மூங்கில், மேடு, யானை, வியங்  
கோண்முற்று

தாங்கல் - காத்தல், குளம், சுமத்தல்,  
வியங்கோண்முற்று

தூங்கல் - ஆடல், உறங்கல், கூத்து  
சோம்பல், தாழ்வு, யானை,  
வியங்கோண்முற்று

தேங்கல் - அச்சுக்குறிப்பு, நிறைதல்,  
வியங்கோண்முற்று

நீங்கல் - நீங்குதல், பிரிதல், போகல்,  
மாற்றல், வியங்கோண்முற்று

வாங்கல் - அழைத்தல், கொள்ளல்,  
வளைத்தல், வளைவு, வியங்  
கோண்முற்று

வீங்கல் - நித்திரைசெய்தல், வியங்  
கோண்முற்று, வீக்கம்

தாங்கி - பூணாகக்கட்டுவது,  
வினையெச்சம்

பாங்கி - தோழி

ஆங்கு - அசைச்சொல், (உ-ம்:  
விருந்தொக்க நானென்றாங்கு),  
அவ்விடம், உவமைச்சொல்  
(உ-ம்: மகற்கண்டதாய் மறந்  
தாங்கு)

ஈங்கு - இண்டங்கொடி, இவ்  
விடம்

ஊங்கு - உங்கு

கோங்கு - ஓர்மரம்

சோங்கு - குருகு, மரக்கலம்,  
மறத்தல்

தீங்கு - குற்றம், தீமை

நூங்கு - பெருமை, மிகுதி

பாங்கு - அழகு, உரிமை, பக்கம்

யாங்கு - இடத்தினையுற்ற சொல்,  
எங்கு

ஈங்கை - இண்டங்கொடி

மூங்கை - ஊமை

வேங்கை - ஓர்மரம், புலி, பொன்

கீசகம் - குரங்கு, தலைச்சரா,  
மூங்கில்

மேசகம் - மயிற்றோகைக்கண்

யாசகம் - இரப்பு

வாசகம் - வசனம்

வேசகம் - யானை, நுனிவால்,  
வால்

பாசகர் - மடையர்

யாசகர் - இரப்போர்

ஆசந்தி - பாடை

வாசந்தி - குருக்கத்திமரம்

ஆசம் - சிரிப்பு  
 காசம் - ஓர் தேசம், ஓர் நோய்  
 கேசம் - குதிரை மயிர், மயிர்ப் பொது  
 கோசம் - ஆண்குறி, உறை, கரு கூலம், தெரு, பண்டாரம், புத்தகம், மதிலுறுப்பு, முட்டை  
 சூசம் - துருவாட்டேறு  
 நாசம் - நசித்தல்  
 நீசம் - ஈனம்  
 நேசம் - நேயம்  
 பாசம் - அன்பு, ஊசித்துளை, கவசம், கயிறு, சிவனாயுதம், நமனாயுதம், பிசாசம், பிரமனாயுதம்  
 பீசம் - ஆண்குறி, தாமரைப் பூச்சுருள், விதை  
 பூசம் - ஓர்நாள்  
 மோசம் - வஞ்சனை  
 வாசம் - அம்பு, இருப்பிடம், இறகு, ஊர், சீலை, மருத நிலத்தூர், வாசனை, வேகம்  
 வீசம் - ஓரெண், நெல்லிடைப் பொன், வினைமுற்று  
 கேசரம் - பூந்தாது, மகிழ்மரம், வண்டு  
 கோசரம் - அடங்கல், ஊர், விடையம்  
 தூசரம் - கொஞ்சுவெள்ளை  
 வாசரம் - நாள்  
 கேசரி - சிங்கம்  
 வேசரி - கழுதை, கோவேறு கழுதை  
 தூசர் - வண்ணார்  
 நீசர் - கீழ்மக்கள்  
 ஊசல் - அசைதல், ஊஞ்சல்  
 ஏசல் - ஏசுதல், பழமொழி, வியங்கோண்முற்று  
 கூசல் - அச்சக்குறிப்பு, அச்சம், நானூதல், வியங்கோண்முற்று  
 பூசல் - பூசுதல், பெரிதொலித்தல், பொருதல், வியங்கோண்முற்று

பேசல் - சொல்லல், வியங்கோண்முற்று  
 மூசல் - சாதல், மொய்த்தல், வியங்கோண்முற்று  
 வீசல் - ஈதல், எறிதல், வியங்கோண்முற்று  
 ஆசவம் - சுள்  
 கேசவம் - அட்டாதச தரும நூலி லொன்று, வண்டு  
 கேசவன் - சோழன், திருமால், நிறைமயிருள்ளோன்  
 வாசவன் - இந்திரன்  
 காசறை - கத்தாரி மிருகம், மணி, மயிர்ச்சாந்து  
 பாசறை - துன்பம், பகைமேற் சென்றோருறைவிடம்  
 ஆசனம் - இருப்பு, பீடம்  
 காசனம் - கொலை  
 கூசனம் - மறைத்தசொல்  
 சாசனம் - அரசனாணை, ஆணை, இறையிறுக்காதவூர், தண்டனை, தான பத்திரிகை, வலையர்சேரி  
 பாசனம் - உண்கலம், உறவு, உட்கலம்,  
 போசனம் - உணவு, புகித்தல்  
 மோசனம் - ஓர்வகைநெல், தீர்தல்  
 வீசனம் - சிற்றாலவட்டம், விசிறி  
 வேசனம் - மருதநிலத்தூர்  
 ஆசனன் - சுக்கிரன்  
 காசனன் - கொலைசெய்வோன்  
 பூசனை - பூசித்தல்  
 யோசனை - ஒலித்தல், ஓரெல்லை யளவு, யோசித்தல்  
 வாசனை - மணம்  
 ஈசன் - அயன், அரசன், அரன், அரி, எப்பொருட்குமிறைவன், கடவுள், குரு, மூத்தோன்  
 தாசன் - அடிமை  
 நாசன் - நமன்  
 பாசன் - சிவன்  
 போசன் - ஓரரசன், செல்வன்

ஆசி - வாழ்த்து  
 ஊசி - இழைவாங்கி, எழுத்தாணி  
 ஏசி - கிளி, வினையெச்சம்  
 காசி - ஓர் நகரம்  
 கேசி - திருமால், நிறைமயிருள்  
 ளோன்  
 சூசி - ஊசி  
 தாசி - அடிமை, பரணிநாள், மேக  
 வண்ணப்பூவுள மருதோன்றி  
 மரம்  
 தூசி - குதிரை, கொடிப்படை,  
 படைவகுப்பு, புழுதி  
 தேசி - பெருங்குதிரை  
 நாசி - மூக்கு  
 பாசி - சடைச்சி, நீர்ப்பாசி,  
 வருணன்  
 மாசி - ஓர் மாதம், புதுவரம்பு,  
 மகநாள்  
 வாசி - அச்சுவினிநாள், இசைப்  
 பாட்டு, குதிரை, பறவை,  
 பாணம், மிகுதி, வாசியென்  
 னைவல்  
 வேசி - வேசை  
 தோசிகம் - சாமவேதம், சிலை,  
 பட்டுச்சிலை  
 தேசிகம் - அவ்வவ் நாட்டுச்  
 சொல், அழகு ஒளி, ஓர்சூத்து,  
 பொன்  
 வாசிகம் - சொல்லியனுப்பின  
 காரியம்  
 கேசிகன் - நிறைமயிருள்ளோன்  
 கோசிகன் - கௌசிகன்  
 தேசிகன் - உபாத்தியாயன், குரு  
 தேசாந்திரி  
 நாசிகை - மூக்கு  
 வாசிகை - கோத்தமாலை,  
 தொடுத்த மாலை, மாலை  
 பூசித்தல் - பூசனை  
 யாசித்தல் - இரத்தல்  
 யோசித்தல் - ஆராய்தல்  
 வாசித்தல் - படித்தல்

ஆசியம் - அவமதிச்சிரிப்பு, முகம்  
 சூசியம் - சூட்டிறைச்சி  
 தேசியம் - திசைச்சொல்  
 ஆசினி - ஆகாயம், ஈரப்பலா,  
 மரவயிரம், மரவுரி  
 காசினி - பூமி  
 ஆசு - அற்பம், ஓர்பாட்டு, கவசம்,  
 சூற்றம், கைக்கவசம், சீக்கிரம்  
 ஏசு - ஏசென்னேவல், சூற்றம்  
 காசு - சூற்றம், கோழை, மணிப்  
 பொது, மாதரணியம், பொன்  
 கோசு - ஓரெல்லையளவு, தெரு  
 தாசு - சூதாடுகருவி  
 தூசு - சித்திரைநாள், சிலை,  
 யானைகட்டுங்கூறிறு  
 தேசு - ஒளி, பொன்  
 பாசு - பச்சை, மூங்கில்  
 மாசு - அழுக்கு, கருமை, சூற்றம்,  
 மேகம்  
 ஆசுகம் - அம்பு, காற்று, பறவை  
 சூசுகம் - முலைக்கண்  
 ஆசுகரம் - எண்வகை மணத்தி  
 னொன்று  
 பாசுகரம் - வசனம்  
 ஆசை - திசை, பொன், விருப்பம்  
 ஓசை - ஒலி, சீர்த்தி, வாழை  
 காசை - காயா, நூணற்புல்  
 தோசை - அப்ப வர்க்கம்  
 பூசை - ஆராதனை, பூனை, வினை  
 முற்று  
 மாசை - பொன்  
 வாசை - ஆடாதோடை  
 வீசை - ஓர் நிறை, வினைமுற்று  
 வேசை - வேசி  
 ஓச்சல் - எறிதல், ஓட்டல், செலுத்  
 தல், வியங்கோண்முற்று  
 பாச்சல் - எழுச்சி, வியங்கோண்  
 முற்று  
 ஆச்சியம் - நெய்  
 வாச்சியம் - பறை  
 பேச்சு - சொல், சொல்லல்  
 மூச்சு - உயிர்ப்பு

௫

ஆஞ்சி - அலையல், ஏலம், கூத்து, சோம்பல்  
 காஞ்சி - எண்கோவைமணி, ஓநூர், ஓர்பண், ஓர்மரம், திரண்டு முன்னெதி ருன்றுஞ் சேவகர்க்கு மாலை, நிலையின்மை  
 மாஞ்சி - வாசனைப்பண்டம்  
 ஞாஞ்சில் - கலப்பை, மதிலுறுப்பு  
 நாஞ்சில் - கலப்பை, மதிலுறுப்பு  
 மாஞ்சில் - சடாமஞ்சில்  
 ஆடகம் - துவரை, பொன்  
 ஏடகம் - சீலை, தென்னமரம், பலகை, பனைமரம், பூவிதழ்  
 காடகம் - சீலை  
 கூடகம் - வஞ்சனை  
 கேடகம் - பரிசை, பாசறை, மலையாறு செறிந்தவூர்  
 கோடகம் - குண்டுகை, குதிரை, நாற்றெருக் கூடுமிடம், புதுமை, முடியுறுப்பு  
 சூடகம் - கைவளை  
 சேடகம் - கேடகம்  
 தோடகம் - தாமரை  
 நாடகம் - கூத்து, முத்தமிழி லொன்று  
 பாடகம் - மாதர்காலணியி லொன்று  
 போடகம் - ஓர்நோய்  
 மாடகம் - வீணைமுறுக்காணி  
 வேடகம் - காதணி  
 ஓடம் - நீர்மேலோடுமோடம்  
 கீடம் - கோற்புழு, புழு, வண்டு  
 கூடம் - கூடம், கொல்லன், சம் மட்டி, பொய், மலையினுச்சி, மறைவு, வஞ்சம்  
 கேடம் - கிளியாறு  
 கோடம் - எல்லை  
 சேடம் - எச்சில், மிச்சப்பொருள்  
 பாடம் - இடையர் வீதி, தெரு  
 பாடம்

பீடம் - ஆசனம், சிங்காதனம்  
 போடம் - ஓர் தேசம்  
 மாடம் - உழுந்து, வீடு  
 மேடம் - ஆடு, மேடவிராசி  
 வேடம் - காதணி, தன்கோலம் விட்டு மற்றோர் கோலம் கொளல்  
 கோடரம் - எட்டிமரம், குதிரை, குரங்கு, சோலை, தேர், மொட்டு, மயிர்ச்சாந்து, மரக்கொம்பு, மரப்பொது, மரப்பொந்து  
 பீடரம் - கோயில்  
 சீடர் - மாணாக்கர்  
 சேடர் - அடிமை, ஏவல் செய்வோர்  
 பேடர் - அலியர்  
 மூடர் - அறிவில்லார், கீழ்மக்கள்  
 வேடர் - வேடுவர்  
 ஆடர் - அசைதல், குளித்தல், கூத்தாடல், செய்தல், சொல்லுதல், நயச்சொல், புணர்தல், பொருதல், விளையாடல்  
 ஊடல் - கலவியிற்பிணங்கல், வியங்கோண்முற்று  
 ஏடல் - கருத்து  
 ஓடல் - அச்சக்குறிப்பு, ஓடல், வியங்கோண்முற்று  
 கூடல் - அடுத்தல், இயலல், கழி முகம், கூடுதல், தேடல், புணர்தல், மதுரை, வியங்கோண்முற்று  
 கோடல் - கொள்ளல், முறித்தல், வளைதல், வியங்கோண்முற்று, வெண்காந்தள்  
 சூடல் - அணிதல், வியங்கோண்முற்று  
 தேடல் - தேடுதல், வியங்கோண்முற்று  
 நாடல் - தேடல், வியங்கோண்முற்று  
 நீடல் - நீளம், வியங்கோண்முற்று

நேடல் - தேடல், வியங்கோண்  
முற்று  
பாடல் - சங்கீதம், வாசித்தல்,  
வியங்கோண்முற்று  
போடல் - எறிதல், வைத்தல்,  
வியங்கோண்முற்று  
மாடல் - செய்தல்  
முடல் - மூடுதல், வியங்கோண்  
முற்று  
வாடல் - சாதல், மெலிதல், வியங்  
கோண்முற்று  
வீடல் - சாதல், வியங்கோண்  
முற்று  
ஆடவள் - பெண்  
பாடவள் - மிதுனவிராசி  
ஆடவை - மிதுனவிராசி  
பாடவை - மிதுனவிராசி  
தாடனம் - அடித்தல்  
பீடனம் - பிடித்தல்  
ஏடன் - செவிடன், தோழன்  
சேடன் - ஏவல் செய்வோன், ஓர்  
சாதியான், கட்டிளமையோன்,  
தோழன், பூமிதாங்கு மனந்த  
னென்னும் பாம்பு  
நாடன் - கார்த்திகை நாள்  
நீடாணம் - கறி  
பாடாணம் - கல்  
ஆடி - உத்திராடநாள், ஓர் மாதம்,  
கண்ணாடி, வினையெச்சம்  
ஏடி - தோழி முன்னிலை  
காடி - ஊறுகாய், கஞ்சி, கள்,  
காடி, நெய்  
கோடி - ஓரெண், சிலை, புதுமை,  
முடியுறுப்பு, வினைமுற்று,  
வினையெச்சம்  
சாடி - ஆண்மயிர், கும்பவிராசி,  
சிலை, தாழி, வினையெச்சம்  
சூடி - சிலை, வினையெச்சம்  
சேடி - இடையர் வீதி, தோழி,  
வித்தியாதரருலகு  
தாடி - மோவாய்மயிர்  
தோடி - ஓரிராகம்

நாடி - ஆண்மயிர், உட்டுளை,  
நரம்பு, மூக்கு, யாழின் நரம்பு,  
வினையெச்சம்  
பாடி - ஊர், ஓரிராகம், கவசம்,  
சேரி, நகரம், நாடு, முல்லை  
நிலத்தூர், வினையெச்சம்  
பேடி - அலி  
மோடி - காடுகாள், பிணக்கு  
காடிகம் - சிலை  
கோடிகம் - அணிகலச் செப்பு,  
சிலை, பூந்தட்டு  
மூடிகம் - எலி, பெருச்சாளி  
சூடிகை - முடி  
பீடிகை - அணிகலச்செப்பு, கடை  
வீதி, பீடம், பூந்தட்டு, முனிவரி  
ருக்கும் பீடம்  
வீடிகை - தாம்பூலம்  
கோடியர் - நாடகர்  
சேடியர் - ஏவல்செய் பெண்கள்  
பேடியர் - அலியர்  
கோடிலம் - கோட்டம்  
பாடிலம் - நாடு  
ஆடு - ஆடலைச்செய்யென்னே  
வல், ஆடு, மேடவிராசி, வெற்றி  
ஈடு - உவமை குழைதல், பெருமை,  
வலி  
ஏடு - கண்ணிமை, பனையேடு,  
பூவிதழ்  
ஓடு - ஓடென்னேவல், நீளுதல்,  
வேற்றுமையுருபு (உ-ம்: சாத்த  
னோடு)  
காடு - இடம், ஊர், எல்லை, சுடு  
காடு, செத்தை, பரணிநாள்,  
வணம்  
கூடு - கூடென்னேவல், பறவைக்  
கூடு  
கேடு - கெடுதல்  
கோடு - அரணிருக்கை, ஊதிடு  
கொம்பு, கோடென்னேவல்,  
சங்கு, நீர்க்கரை, மரக்கொம்பு,  
மலையினுச்சி, யானைக்

கொம்பு, வஞ்சனை, வரம்பு,  
விலங்கின் கொம்பு  
சாடு - சாடென்னேவல், சாதூரியம்,  
பண்பு  
சீடு - நூற்சீடு  
சூடு - சூடுதல், சூடென்னேவல்,  
நெல் முதலியவற்றரிக்குவியல்,  
வெப்பம்  
சேடு - அழகு, இளமை, திரட்சி,  
நன்மை, பெருமை  
சோடு - கவசம், சோடு  
தோடு - சாதணி, கூட்டம், தாழை  
தெங்கு பணை பூவிதழ்களினேடு  
நாடு - இடம், இடனுடைமை,  
நாடென்னேவல், பக்கம், பூமி,  
பூவுலகப்பொது  
நீடு - நீளல், நீளென்னேவல், நெடும்  
பொழுது  
பாடு - இடம், ஓசை, குணம், கேடு,  
பக்கம், படுதல், பாடென்னே  
வல், பெருமை  
பீடு - பெருமை, வலி  
பூடு - பூண்டு  
பேடு - அலி, ஊர், மன்மதன்,  
கூத்து  
மாடு - அகன்மணி, இடம்,  
செல்வம், பக்கம், பொன், மாடு  
மேடு - உயர்ச்சி, ஊர், சிறு  
திட்டை, வயிறு  
மோடு - உயர்ச்சி, பெருமை,  
வயிறு  
வீடு - மனை, மோக்கம், வீடென்  
னேவல்  
ஆடை - சித்திரைநாள், சீலை,  
வினைமுற்று  
ஓடை - அகழி, ஓர்கொடி, ஓர்  
மரம், குளம், நெற்றிப்பட்டம்,  
மலைவழி, யானை நுதற்  
பட்டம், வினைமுற்று  
காடை - ஓர்புள்  
கூடை - கூடை, கூத்தின் விகற்பம்,  
வினைமுற்று

கோடை - காற்று, குதிரை, செங்  
காந்தள், மேல்காற்று, வினை  
முற்று வெண்காந்தள், வெயில்,  
வேனிற்காலம்  
பாடை - ஆசந்தி, சொல், வினை  
முற்று  
பீடை - துன்பம்  
பேடை - பறவைப்பெண்  
மாடை - பொன்  
மேடை - மேடு  
வாடை - இடைச்சேரி, தெரு,  
வடகாற்று, வினைமுற்று,  
வேடர் வீதி  
பூட்கை - மேற்கோள், யாளி,  
யானை  
வேட்கை - ஆசை  
ஆட்சி - ஆண்மை, உரிமை  
காட்சி - அறிவு, பார்வை  
நீட்சி - நீளம்  
பூட்சி - உடல், பூணல்  
மாட்சி - பெருமை  
மீட்சி - மீளுதல்  
ஆட்டம் - அசைவு, தன்மை  
ஈட்டம் - கூட்டம்  
ஊட்டம் - உண்டி  
ஓட்டம் - உதடு, ஓடுதல், தோல்வி  
காட்டம் - விறகு  
கூட்டம் - கூடுதல், தொகுதி,  
பிண்ணாக்கு, போர்  
கோட்டம் - அழுக்காறு, இடம்,  
ஓர்மருந்து, குராமரம், குளம்,  
கூட்டம், கோணல், கோயில்,  
கடுகாடு, தேவலோகம், நாடு,  
பசுக்கூட்டம், மருதநிலத்தூர்,  
வயல், வளைவு, வாசனைப்  
பண்டம், வீணை  
சேட்டம் - ஆனிமாதம்  
தோட்டம் - கொல்லை  
நாட்டம் - ஓர்பண், கண், வாள்  
நீட்டம் - நீட்டி  
மூட்டம் - மூடல், மூளல்



வாட்டம் - தெரு, தோட்டம்,  
வழி, வாடல், வினைமுற்று  
வேட்டம் - வேட்டை  
ஆட்டல் - அசைத்தல், வியங்  
கோண்முற்று  
ஈட்டல் - கூட்டல், வியங்கோண்  
முற்று  
ஊட்டல் - உண்பித்தல், விலங்கின்  
கன்றுண்ணல், வியங்கோண்  
முற்று  
ஓட்டல் - செலுத்தல், வியங்  
கோண்முற்று  
காட்டல் - காண்பித்தல், வியங்  
கோண்முற்று  
கூட்டல் - சேர்த்தல், வியங்கோண்  
முற்று  
கோட்டல் - கோணல், வியங்  
கோண்முற்று  
குட்டல் - அணிவித்தல், வியங்  
கோண்முற்று  
தீட்டல் - எழுதல், சித்திரமெழு  
தல், வியங்கோண்முற்று  
நாட்டல் - தாபித்தல், வியங்  
கோண்முற்று  
நீட்டல் - ஈதல், நீட்டுதல், வியங்  
கோண்முற்று  
பூட்டல் - பூட்டுதல், வியங்கோண்  
முற்று  
மாட்டல் - மூட்டல், வியங்  
கோண்முற்று  
மீட்டல் - வீணைவாசித்தல், வியங்  
கோண்முற்று  
மூட்டல் - இசைத்தல், வியங்  
கோண்முற்று  
வாட்டல் - மெலிவித்தல், வியங்  
கோண்முற்று  
வீட்டல் - கொல்லல், வியங்கோண்  
முற்று  
வேட்டல் - ஆசைப்பெருக்கம்,  
வியங்கோண்முற்று, விருப்பம்,  
விவாகம், வேள்வி செய்தல்  
சேட்டன் - தமையன்

பாட்டன் - மூதாதை  
ஆட்டி - தலைவி, பெண், வினை  
யெச்சம்  
ஈட்டி - சுவளம், வினையெச்சம்  
ஊட்டி - உணவு, பறவையுணவு,  
மழை, மிடறு, வினையெச்சம்  
கோட்டி - அழகு, கூட்டம், சுவை,  
வினையெச்சம்  
தூட்டி - சிலை  
தோட்டி - அழகு, கதவு, சூழ்கழி  
யிருக்கை, யானைக்குடாரி  
பாட்டி - ஒருசார் விலங்கின்  
பெண்பொது, பாடுவர்,  
பெண்ணரி, பெண்ணாய்,  
பெண் பன்றி, மூதாய்  
தோட்டிமை - ஒற்றுமை  
மேட்டிமை - மேன்மை  
சாட்டியம் - வஞ்சம், வருத்தம்  
நாட்டியம் - கருத்து குறிப்பு, கூத்து  
சிட்டு - கடன், சிட்டு முதலிய  
குட்டு - குட்டென்னேவல், நுத  
லணி, நுதலணிமாலை, மாலை  
திட்டு - திட்டென்னேவல்,  
தீண்டல், துடக்கு  
தேட்டு - தேடல்  
பாட்டு - இசைப்பா, செய்யுள்  
பூட்டு - நாணி, பூட்டும்பூட்டு,  
பூட்டென்னேவல்  
மூட்டு - குதிரைக்கடிவாளம், சந்து  
மூட்டென்னேவல்  
மீட்டுதல் - வீணை வாசித்தல்  
வீட்டுதல் - கொல்லல்  
ஏட்டை - ஆசை, தளர்வு  
காட்டை - எல்லை, சாவம், திசை,  
நுனி, வினைமுற்று  
கேட்டை - ஓர்நாள், மூதேவி,  
வினைமுற்று  
கோட்டை - அரண், வினைமுற்று  
சேட்டை - அக்காளர், கேட்டை  
நாள், மூதேவி, விசாகநாள்  
நாட்டை - ஓர் பண், வினைமுற்று  
பிட்டை - பயிரிளங்கதிர்

பூட்டை - ஏற்றமரம், காராம்பி,  
 செக்கு வினைமுற்று  
 பேட்டை - நகரத்தருகுஞ் சந்தை  
 கூடலுமாகியவூர்  
 மூட்டை - மூட்டை, வினைமுற்று  
 வேட்டை - துன்பம், வினைமுற்று  
 வேட்டம்  
 கோப்பு - கொள்ளுதல்  
 ஞாப்பு - கூட்டம், படை, பாரம்,  
 பூசல், வலி  
 நாப்பு - வலி  
 வேப்பு - விருப்பம்

ண

ஆணம் - அன்பு, குழம்பு,  
 கொள்கலம்  
 ஊணம் - ஓர் தேயம்  
 ஏணம் - நிலைபெறுதல், மான்,  
 மான்றோல், வலி  
 ஓணம் - ஆறு, திருவோணம்  
 காணம் - ஓரளவு, கொள், செக்கு,  
 பொற்காசு, பொன்  
 கீணம் - குறைபாடு  
 கோணம் - குதிரை, முடுக்குத்  
 தெரு மூக்கு யானைத்தோட்டி,  
 வளைந்தவார், வளைவு  
 சாணம் - ஆப்பி, சாணைக்கல்  
 சேணம் - மெத்தை  
 சோணம் - சிவப்பு  
 தூணம் - அம்புக்கூடு, தூண், பசை  
 நாணம் - வெட்கம்  
 பாணம் - அம்பு, மழை, வண்ணக்  
 குறிஞ்சி  
 மாணம் - மாட்சிமை  
 ஆணர் - நன்மை, பாணர், வளமை  
 ஊணர் - ஊணதேயத்துள்ளோர்,  
 பேருண்டியுண்போர்  
 கீணர் - அற்பர்  
 பாணர் - புகழ்ந்து பாடுவர்

யாணர் - அழகு, தச்சர், நன்மை,  
 புதுமை, வளமை  
 காணல் - குறித்தல், நினைத்தல்,  
 வணங்கல், வியங்கோண்முற்று  
 கோணல் - கூன், மாறுபாடு,  
 வளைவு, வியங்கோண்முற்று  
 நாணல் - நாணற்புல், நாணுதல்,  
 வியங்கோண்முற்று  
 பூணல் - அணிதல், வியங்கோண்  
 முற்று  
 பேணல் - ஆசைப்பெருக்கம்,  
 ஒம்பல், கருத்து, குறித்தல்,  
 வியங்கோண்முற்று, விரும்பல்  
 மாணல் - நன்மை, மாட்சிமை,  
 வியங்கோண்முற்று  
 கோணன் - கூனன்  
 வாணன் - ஓரசுரன், கார்த்திகை  
 நாள், தஞ்சாக்கூர்வாணன்  
 ஆணி - ஆணி, எழுத்தாணி  
 ஏணி - எல்லை, ஏணி, நாடு,  
 மான்கன்று  
 காணி - உரிமை, ஓரெண், நிலம்  
 கேணி - அகழி, கிணறு, குளம்,  
 தூரவு  
 கோணி - கோணி, பன்றி, விளை  
 யெச்சம்  
 சேணி - ஏணி, வித்தியாதரருலகு  
 தூணி - அம்புக்கூடு, ஓரளவு  
 தோணி - அம்பு, இரேவதிநாள்,  
 சேறு, நீர், மதிலுறுப்பு,  
 மரக்கலம்  
 நாணி - வில்லினாணி, விளை  
 யெச்சம்  
 பாணி - இசைப்பாட்டு, ஊர்சூழ்  
 சோலை, கள், காலம், கூத்து,  
 கை, சங்கீதம், சொல், தாமதம்,  
 நீர், பலபண்டம்  
 பூணி - இடபவிராசி, எருது  
 மாணி - பிரமசாரி  
 வாணி - கூத்து, சரச்சுவதி,  
 சொல்லல்

வேணி - ஆகாயம், ஆறு, இடையர்  
வீதி, சடை  
சோணிதம் - இரத்தம், சிவப்பு  
வாணிதம் - கள்  
தாணு - சிவன், தூண், நிலை  
பெறுதல், மலை  
வேணு - உட்டுளை, மூங்கில்,  
வாள், வில், வேயங்குழல்  
ஆணை - அடையாளம், ஏவல்,  
சத்தியம், தடுத்தல், மெய்  
கோணை - அழிவின்மை,  
கொடுமை, வினைமுற்று  
சாணை - சாணைக்கல்  
பூணை - முல்லைநிலம், வினை  
முற்று  
வீணை - ஓசை யாழ்  
ஆண் - ஆண்மகன், ஆண் விலங்கு  
தலைமை  
ஊண் - இரை, சோறு  
ஏண் - வலி  
கோண் - கொடுங்கோண்மை,  
கோணென்னேவல், வளைவு  
சாண் - பன்னீரங்குலவளவு  
சேண் - அகலம், ஆகாயம்,  
உயர்ச்சி, தூரம், நீளம்  
தூண் - தூண், பற்றுக்கோடு  
நாண் - கயிறு, நானென்னேவல்,  
வெட்கம்  
பாண் - இசைப்பாட்டு, கள்  
பூண் - ஆபரணம் பூணென்னேவல்  
மாண் - மாட்சிமை, மாணென்  
னேவல்  
வீண் - பயனின்மை  
வேண் - ஆசைப்பெருக்கம், தமிழ்  
நாட்டிலொன்று  
காண்டகம் - ஊர், காடு,  
கெண்டிகை நோய்  
தாண்டகம் - இருபத்தாறெழுத்  
தின் மிக்கவடியான் வரும் பா  
காண்டம் - அம்பு, ஆயுதம்,  
எல்லை, கமண்டலம், காடு,  
காண்டம், குதிரை, கோல்,

சமயம், சீலை, திரட்சி, திரைச்  
சீலை, நீர், படைக்கலம், மலை,  
முடிவு, வாச்சியம்  
பாண்டம் - பாத்திரப்பொது,  
மட்கலம்  
ஈண்டல் - கூட்டம், வியங்கோண்  
முற்று  
காண்டல் - காணுதல், தோற்று  
வித்தல், பெறுதல், வணங்கல்  
கீண்டல் - கிழித்தல், கிளைத்தல்  
தாண்டல் - கடத்தல், செலுத்தல்,  
வியங்கோண்முற்று  
தீண்டல் - தொடல், வியங்கோண்  
முற்று  
தூண்டல் - எழுப்பல், செலுத்தல்,  
வியங்கோண்முற்று  
தோண்டல் - அசுத்தல், முகத்தல்,  
வியங்கோண்முற்று  
நோண்டல் - கீண்டல், தோண்டல்,  
முகத்தல், வியங்கோண்முற்று  
மாண்டல் - மாட்சிமை  
வேண்டல் - ஆசை, ஆசைப்  
பெருக்கம், இரத்தல், வியங்  
கோண்முற்று  
மாண்டார் - இறந்தோர்,  
பெரியோர்  
வேண்டார் - பகைவர்  
ஆண்டி - பண்டாரம்  
தோண்டி - சிறுபாணை  
பாண்டி - ஓர் தேயம், ஓர் பண்  
பூண்டி - ஊர், வினைமுற்று  
தூண்டில் - மீன்பிடிக்கும் கருவி  
யிலொன்று  
பாண்டில் - அகல், இடபவிராசி,  
எருது, கூட்டில், கைத்தாளம்,  
நாடு, பண்டி, மூங்கில், வட்டம்,  
வாகைமரம்  
ஆண்டு - அவ்விடம், வருடம்  
ஈண்டு - இவ்வண்ணம், இவ்  
விடம், ஈண்டென்னேவல்,  
சிக்கிரம், புலித் தூக்கி  
கூண்டு - பறவைக்கூடு

பாண்டு - ஓர்நோய், குருகுலத்  
 தரசருளொருவன், வெண்மை  
 பூண்டு - பூடு, வினையெச்சம்  
 யாண்டு - எங்கு, காலம்  
 கோண்டை - இலந்தைக்கனி  
 யாண்டை - இடத்தினையுற்ற  
 சொல்  
 ஆண்மை - மனவூக்கம், மெய், வலி  
 கேண்மை - உறவு, கண்ணோட்  
 டம், நட்பு

### த

காதகம் - கொலை, பிறரைப்  
 பிடித்தல்  
 சாதகம் - சனனமெழுதல்,  
 துணைக் காரணம்,  
 பூதகணம், வானம்பாடி  
 சூதகம் - அசுத்தம், பழைமை,  
 பிறப்பு, மகளிர் துடக்கு  
 சேதகம் - சிவப்பு, சேறு  
 தோதகம் - வஞ்சகம்  
 பாதகம் - பாவம்  
 பீதகம் - சாந்து, பொன், பொன்  
 னிறம், வெட்டிவேர்  
 போதகம் - இளைமை, சிங்கக்  
 குட்டி, புலிக்குட்டி, மரக்கலம்,  
 மரக்கன்று, யானை, யானைக்  
 கன்று  
 மேதகம் - மதிப்பு, மேன்மை  
 மோதகம் - அப்ப வர்க்கம்,  
 தோசை  
 வேதகம் - தன்மையை வேறு  
 படுத்துவது  
 காதகன் - கொலையாளன்  
 சீதகன் - சுக்கிரன்  
 பாதகன் - கீழ்மகன்  
 பீதகன் - வியாழம்  
 கோதண்டம் - வில்  
 சேதண்டம் - செக்கர்வான்  
 மாதண்டம் - பெரும்பாதை

மூதண்டம் - ஆகாயம்  
 வேதண்டம் - கைலை, மலை,  
 யானை  
 பூதநாதன் - சிவன்  
 யூதநாதன் - யானைக்கூட்டத்துத்  
 தலையானை  
 ஆதபம் - ஒளி, வெய்யில்  
 பாதபம் - மரப்பொது  
 யூதபம் - யானைக்கூட்டத்துத்  
 தலையானை  
 ஆதம் - ஆதரவு  
 ஏதம் - குற்றம், கேடு, துன்பம்  
 ஓதம் - கடல், கடற்றிசை,  
 வெள்ளம்  
 காதம் - கள், கரவதம், கொலை,  
 நாற்சதுரத்துரவு  
 கீதம் - இசைப்பாட்டு, வண்டு  
 கேதம் - துன்பம்  
 சாதம் - உண்மை, சோறு, பிறப்பு,  
 பூதம்  
 சீதம் - குளிர்ச்சி, நீர், மேகம்  
 சூதம் - சூது, பவளமல்லிகை,  
 பாதரசம், புளிமா, மா, மரம்  
 சேதம் - கேடு, துண்டு  
 நாதம் - ஓசை  
 நீதம் - நீதி  
 பாதம் - கால், நாலிலொன்று  
 பீதம் - நால்வகைச்சாந்து, பொன்,  
 பொன்னிறம், மஞ்சள்  
 பூதம் - இறந்தகாலம், உயிர்,  
 ஐம்பூதம், தூயது, பரணிநாள்,  
 பேய்  
 பேதம் - வேற்றுமை  
 போதம் - அறிவு, பரணிநாள்,  
 மரக்கலம், வினைமுற்று  
 மாதம் - மாசம்  
 மேதம் - கொலை  
 மோதம் - உவகை, வாசனை  
 யூதம் - யானைக்கூட்டம்,  
 விலங்கின் கூட்டம்  
 வாதம் - காற்று, தருக்கம்,  
 முப்பினியிலொன்று

வீதம் - முறை  
 வேதம் - முதலூல்  
 ஆதரம் - ஆசை, ஊர், சிவப்பு  
 காதரம் - அச்சம், தீவினைத்  
 தொடர்பு  
 கோதரம் - மேகம்  
 சோதரம் - சகோதரம்  
 பூதரம் - பொன்மலை, மலை  
 காதரன் - அச்சமுள்ளோன்  
 சீதரன் - அரி  
 சோதரன் - சகோதரன்  
 ஆதர் - குருடர்  
 ஏதர் - குற்றமுடையோர்  
 சூதர் - சூதாடுவர், தேர்ப்பாகர்,  
 பாணர், புகழ்வோர்  
 மாதர் - அழகு, ஆசை, மகளிர்  
 பாதலம் - பாதாளம்  
 பூதலம் - பூமி  
 காதலி - காதலியென்னேவல்,  
 தோழி, மகள், மனைவி  
 மாதலி - இந்திரசாரதி  
 ஆதல் - ஆகுதல், கல்வி, நூல்,  
 கூத்து, தெரித்தல், நுணுக்கம்  
 ஈதல் - கொடுத்தல், சொரிதல்  
 ஊதல் - ஆரவாரம், காற்று, வியங்  
 கோண்முற்று, வீங்கல்  
 ஓதல் - சொல்லல், படித்தல்,  
 வாசித்தல், வியங்கோண்முற்று  
 காதல் - ஆசை, கூறுசெய்தல்,  
 கொல்லல், தறித்தல், மகன்,  
 வியங்கோண்முற்று  
 கூதல் - கூதிர், கூவுதல்  
 கேதல் - அழைத்தல்  
 கோதல் - கோதுதல்,  
 வியங்கோண்முற்று  
 சாதல் - இறத்தல்  
 நோதல் - நோயுறல்  
 போதல் - அகலல், நீளல், போகல்,  
 வரல், வியங்கோண்முற்று  
 மோதல் - அடித்தல், வியங்கோண்  
 முற்று  
 வீதல் - கெடுதல், சாதல், வறுமை

வேதல் - வேகுதல்  
 ஆதவம் - ஒளி  
 சூதவம் - வண்டு  
 பாதவம் - சொல்லை, மரப்பொது  
 மலை  
 பூதவம் - ஆலமரம், மருதமரம்  
 மாதவம் - கள், தவம், வசந்த  
 காலம், வைகாசிமாதம்  
 ஆதவன் - சூரியன், பார்ப்பான்  
 மாதவன் - திருமால், வசந்தன்  
 கூதளம் - கூதாளிச்செடி  
 கோதளம் - பகவீன்கன்று  
 சீதளம் - குளிர்ச்சி  
 ஆதனம் - ஆசனம், சீலை  
 ஓதனம் - உண்டி, சோறு  
 கூதனம் - மறைத்தசொல்  
 கேதனம் - பெருங்கொடி, விருதுக்  
 கொடி  
 கோதனம் - பகவீன்கன்று  
 சாதனம் - அடையாளம், இடம்,  
 உபாயம், ஊர், துணைக்  
 காரணம்  
 சேதனம் - அறிவு  
 சோதனம் - சுத்தஞ்செய்தல்,  
 சோதித்தல்  
 நூதனம் - புதுமை  
 யாதனம் - தெப்பம், மரக்கலம்  
 வாதனம் - சீலை  
 வேதனம் - அறிவு, கூலிச் சம்பளம்  
 சேதனன் - ஆன்மா  
 நூதனன் - புதியோன்  
 சாதனை - சுவஞ்சாதித்தல், பொய்  
 போதனை - போதித்தல்  
 யாதனை - துன்பம், நரகத்திற்  
 கொல்லாது வருத்தும் நோய்  
 வேதனை - அலைத்தல், நோய்,  
 வருத்தம்  
 ஆதன் - அருகன், அறிவில்லான்,  
 உயிர், குரு  
 காதன் - கொலையாளன்  
 சீதன் - சந்திரன்

சூதன் - சூதாடுவோன், தேர்ப்  
பாகன், பாணன், புகழ்வோன்  
தாதன் - அடிமை  
தூதன் - தூதுவன்  
நாதன் - அரசன், அருகன், எப்  
பொருட்குமிறைவன், கடவுள்,  
குரு, சிவன், மூத்தோன்  
பீதன் - அச்சமுள்ளோன்  
போதன் - அருகன், பிரமன்  
வேதன் - கடவுள், வியாழம்  
கோதா - உடும்பு, வினைமுற்று,  
வினையெச்சம்  
சேதா - செவ்வியபசு  
தாதா - ஈகையாளன், தகப்பன்,  
பிரமன்  
போதா - பெருநாரை, வினை  
முற்று, வினையெச்சம்  
மாதா - தாய், பார்வதி  
மூதா - தம்பலப்பூச்சி  
வேதா - கடவுள், பிரமன்  
ஆதாரம் - உடல், நிலை, மழை  
கேதாரம் - ஓர் நகரம், மயில்  
சேதாரம் - தேமா, பொன்னுரை,  
தேய்மானம், வெட்சி  
பூதாரம் - பன்றி  
மேதாரம் - மலை  
கூதாளம் - கூதாளிச்செடி  
பாதாளம் - கீழுலகம், நரகம்  
வேதாளம் - பிசாசம்  
கூதாளி- கூதாளிச்செடி  
வேதாளி - காளி  
ஆதி - அயன், அரன், அரி,  
அருகன், ஆவாயென்னுமுற்று,  
இறைவன், எப்பொருட்கு  
மிறைவன், கடவுள், சூரியன்,  
நேரோடல், பழமை, புத்தன்,  
மண்டிலமாயோடல், முதல்  
ஏதி - ஆயுதப்பொது, வாள்  
ஓதி - அறிவு, இடங்கழிமை, ஒந்தி,  
கல்வி, ஞானம், பூனை, பெண்  
மயிர், மலை, வினையெச்சம்  
காதி - ஓரரசன், வினையெச்சம்

கீதி - கீதம், கீதம் பாடுவோன்  
கோதி - கோதும்பை, வினை  
யெச்சம்  
சாதி - கள், குலம், சாதியென்  
னேவல், சிறு சம்பகம், தேக்க  
மரம், பிரம்பு, மரப்பொது,  
வினைமுற்று  
சோதி - அருகன், ஒளி, ஓர்நாள்,  
கடவுள், சிவன், சூரியன், சோதி  
யென்னேவல், தீ, வான்மீன்,  
விட்டுணு  
ஞாதி - தாயத்தான்  
தாதி - செவிலித்தாய்  
தூதி - தூதுவன், வினைமுற்று  
தேதி - நாள்  
நீதி - நியாயம், மெய்  
பாதி - அரை, பங்கு  
பீதி - அச்சம்  
பூதி - கொடுமை, சாம்பல், செல்  
வம், தூர்க்கந்தம், நரகம், புலால்,  
புழுதி, விபூதி  
பேதி - இரதம், பேதம், பேதி  
யென்னேவல்  
போதி - அரசமரம், போதியென்  
னேவல், மலை, வினைமுற்று  
மாதி - வட்டமாயோடல்  
மேதி - எருமை, வினைமுற்று  
வாதி - நாற்கவியிலொருவன்,  
வாதஞ் செய்வோன், வாதி  
யென்னேவல்  
வீதி - ஒழுங்கு, கடைவீதி, தெரு  
நேரோடல், வழி, வினைமுற்று  
வேதி - ஓமகுண்டம், கேட்டை  
நாள், திண்ணை, மதில், வினை  
முற்று  
ஊதிகை - முல்லைக்கொடி  
போதிகை - குறுந்தறி  
வேதிகை - கேடகம், திண்ணை  
சேதித்தல் - அறுத்தல், வெட்டல்  
சோதித்தல் - ஆராய்தல்  
வேதித்தல் - பிளத்தல், வேறாக்கல்  
ஓதிமம் - அன்னம், கவரிமா, மலை

சேதிமம் - தேவர்கோயில்  
 ஊதியம் - இலாபம், கல்வி  
 பூதியம் - உடல், பூமி  
 மாதிரம் - ஆகாயம், திசை, பூமி,  
 மலை, யானை  
 மோதிரம் - ஆழி  
 பாதிரி - ஓர்மரம், மூங்கில்  
 மாதிரி - ஒப்பு  
 மூதிரி - எருமை  
 ஆதிரை - திருவாதிரை  
 மூதிரை - திருவாதிரை  
 சோதினி - செத்தை, துடைப்பம்  
 மேதினி - பூமி  
 ஆது - ஆறனுருபு, யானையைப்  
 பாகன் தட்டுமோசை  
 ஏது - காரணம், யாது  
 காது - காது, காத்தென்னேவல்,  
 கொலை  
 கேது - அடையாளம், ஓர்கோள்,  
 விருதுக்கொடி  
 கோது - குற்றம், கோத்தென்னேவல்,  
 சக்கை  
 சாது - அருகன், சற்குணத்தோன்  
 சீது - கள்  
 சூது - சூது, தாமரை  
 சேது - இராமேச்சுரம், சிவப்பு,  
 செய்கரை  
 தாது - இரதமாதியேழு, காவிக்கல்,  
 தாது, மாதுளை, நரம்பு,  
 பூந்தாது, பொன்னாதியேழு,  
 மண்ணாதியைந்து  
 தீது - குற்றம், தீமை  
 தூது - செல்லுந்தாது  
 பாது - காவல்  
 பேது - உன்மத்தம்  
 போது - காலம், பூ பூ மலரும்  
 பருவத்தரும்பு, போத்தென்  
 னேவல், வினைமுற்று  
 மாது - அசைச்சொல் (உ-ம்:  
 விளிந்தன்று மாதவர் தெளிந்த  
 வென்னெஞ்சே), பெண்  
 யாது - ஏது, ஐயுற்றசொல், கள்

வாது - தருக்கம்  
 வீது - வறுமை  
 வேது - ஆவிபிடித்தல்  
 ஒதுதல் - சொல்லுதல்  
 சாதுதல் - கூறுசெய்தல், சொல்லல்,  
 தறித்தல்  
 கோதுதல் - கோதல்  
 மீதுரை - பஸ்கால் விளம்பல்  
 மூதுரை - பழமொழி  
 ஆதுலன் - தரித்திரன்  
 மாதுலன் - மாமன்  
 தூதுவன் - தூதன், புதன்  
 வாதுவன் - குதிரைப்பாகன்,  
 யானைப்பாகன்  
 ஆதேயம் - சுமத்தப்பட்டது  
 பாதேயம் - கட்டுச்சோறு  
 சாதேவன் - பஞ்ச பாண்டவரி  
 லொருவன்  
 மாதேவன் - சிவன்  
 சீதேவி - இலக்குமி  
 மூதேவி - இலக்குமி முன் பிறந்தாள்  
 ஊதை - காற்று, குளிர் காற்று,  
 வினைமுற்று  
 ஓதை - ஒளி, பேரொலி, மதிலுண்  
 மேடை, மதில், வினைமுற்று  
 காதை - கதை, கொலை, சொல்,  
 சொல்லல், வினைமுற்று  
 கீதை - பாட்டு  
 கூதை - காற்று, குளிர் காற்று  
 கோதை - ஒழுங்கு, காற்று,  
 கௌதம நதி, சேரன்,  
 நெற்சமை, பூமாலை, பெண்,  
 பெண் மயிர், முண்கைத்  
 தோற்கட்டு, வினைமுற்று  
 சீதை - உழுபடைச்சால், கீதை,  
 பொன்னாங்காணி  
 தாதை - தகப்பன்  
 பாதை - மரக்கலம், வழி  
 பீதை - பொன்னிறப்பூவுள் மரு  
 தோன்றிமரம்  
 பூதை - அம்பு

பேதை - அறிவில்லான், ஏழு  
வயதுப்பெண், கள், தரித்திரன்,  
பேடி  
போதை - மூதறிவு, வினைமுற்று  
மூதை - வெட்டிச்சட்ட காடு  
மேதை - அறிவு, இறைச்சி, கள்,  
தோல், நரம்பு, நிணம், புதன்,  
மேன்மை  
வாதை - துன்பம், நோய்  
வேதை - துன்பம், பொன்னாக்கல்  
பேதையர் - கீழ்மக்கள், தரித்திரர்,  
பாலைநிலம், மகளிர்  
மேதையர் - புலவர்  
நீத்தம் - வினைமுற்று, வெள்ளம்  
ஏத்தல் - துதித்தல், வியங்கோண்  
முற்று  
காத்தல் - அளித்தல், காவல்  
கோத்தல் - கோவைசெய்தல்  
சாத்தல் - அப்புதல், வியங்கோண்  
முற்று  
சீத்தல் - செப்பம்பண்ணல், நீக்கல்  
சேத்தல் - சிவத்தல்  
நீத்தல் - ஒழுக்கம், துறவு, நீங்கல்,  
பிரிதல்  
பூத்தல் - உண்டாதல், பயத்தல்,  
மலர்தல்  
மூத்தல் - முதுமையுறல்  
மோத்தல் - ஆக்கிராணித்தல்  
ஆத்தன் - அருகன், சங்காத்தி  
கூத்தன் - உயிர், நடன்  
சாத்தன் - அருகன், ஐயனார்,  
தண்டிப்போன், வயிரவன்  
ஆத்தி - ஓர்மரம்  
ஓத்தி - ஓந்தி  
கூத்தி - நாடகக் கணிகை  
பாத்தி - சிறு செய், பங்கு, வீடு  
சாத்தியம் - சாதிக்கத்தக்கது  
பாத்தியம் - சம்பந்தம், பெரி  
யோர்க்குப் பாதங்கழுவக்  
கொடுக்குநீர்  
மேத்தியம் - சுத்தம்

வாத்தியம் - சஞ்சக்கருவி, துளைக்  
கருவி, நரம்புக்கருவி இந்  
நான்கும்  
காத்திரம் - உடல், உறுப்பு, கீரி,  
கோபம், சினம், பருவம்,  
யானை முன்கால்  
கேத்திரம் - பூமி  
கோத்திரம் - குலம், பூமி, மலை  
சாத்திரம் - நூல்  
சூத்திரம் - இயந்திரம், நூல்,  
பஞ்சினூல்  
சோத்திரம் - காது  
தாத்திரம் - கோடாலி  
தோத்திரம் - துதித்தல்  
நேத்திரம் - கண், பட்டுச்சீலை  
பாத்திரம் - இரப்போர்கலம், உண்  
கலம், தகுதி, புரட்டாசி மாதம்  
மாத்திரம் - பிரமாணம்  
மூத்திரம் - சிறுநீர்  
வேத்திரம் - அம்பு, இலந்தை,  
பிரம்பு  
காத்திரி - கீரி, படைக்கலம்  
தாத்திரி - பூமி  
போத்திரி - பன்றி  
சாத்திரை - ஆயுதம்  
கோத்திரை - பூமி, மலை  
மாத்திரை - அளவு, காலநூட்பம்,  
காலவிரைவு, குளிகை  
யாத்திரை - திருவிழா, பிரயாணம்  
போதல்  
ஓத்து - ஒரினப்பொருளையொரு  
வழி வைத்திருக்குமியல், வேதம்  
கூத்து - நடனம்  
சேத்து - உவமைச்சொல், கருத்து  
சிவப்பு, நெருக்கம், மிகுசிவப்பு  
நீத்து - நீந்துபுனல், வினையெச்சம்  
பாத்து - சுஞ்சி, சோறு, பங்கு, பாதி  
போத்து - எருமை காட்டுப்பசு  
பசு புலி புல்வாய் பூனை மயில்  
மரை யிவற்றினாண், செம்  
போத்து, நீர்ச்சாதிவினாண்,  
மரக்கன்று, விலங்கின் படுக்கை



ஊத்தை - ஊண்  
 சீத்தை - கீழ்மக்கள், பதனழிவு  
 மோத்தை - வெள்ளாட்டுக்கடா  
 நீத்தோர் - முனிவர்  
 மூத்தோர் - புலவர், மந்திரிகள்

ந

காந்தம் - அழகு, ஊசிக்காந்தம்,  
 பதினெண்புராணத்தொன்று  
 சாந்தம் - குளிர்ச்சி, சந்தனம்,  
 சாணி, பொறுமை  
 மாந்தம் - ஓர்நோய்  
 ஏந்தல் - அரசன், உயர்ச்சி, ஏத்து  
 தல், பெருமையிற் சிறந்தோர்,  
 மலை, வியங்கோண்முற்று  
 காந்தல் - சினக்குறிப்பு, முதிர்  
 வேதல், வியங்கோண்முற்று  
 கூந்தல் - கமுகோலை, குதிரை  
 மயிர், கூந்தற்பனை, பனை  
 யோலை, பெண்மயிர், மயிற்  
 ரோகை  
 நீந்தல் - கடத்தல், நீரினீந்தல்,  
 வியங்கோண்முற்று  
 பாந்தல் - பதுங்கல், வியங்கோண்  
 முற்று  
 பீந்தல் - தொடுத்தல்  
 மாந்தல் - குடித்தல், புசித்தல்,  
 வியங்கோண்முற்று  
 காந்தள் - கார்த்திகைப்பூ  
 பாந்தள் - பாம்பு, பெரும்பாம்பு  
 காந்தன் - அரசன், எப்பொருட்கு  
 மிறைவன், தலைவன்  
 சாந்தன் - அருகன், புத்தன்  
 சேந்தன் - நிகண்டு செய்வித்  
 தோன், முருகன்  
 பாந்தன் - வழிச்செல்வோன்  
 வேந்தன் - அரசன், இந்திரன்,  
 சந்திரன், சூரியன், வியாழம்  
 ஓந்தி - ஓணான்

காந்தி - அழகு, ஒளி, வினை  
 யெச்சம்  
 சாந்தி - சுழிப்பு  
 மாந்தி - மாமரம், வினையெச்சம்  
 வாந்தி - சத்திபண்ணல்  
 ஆந்திரம் - ஓர் தேசம், ஓர் பாடை  
 சாந்திரம் - நிறைவு, நெருக்கம்  
 ஈந்து - ஈந்து  
 சாந்து - சூத்தனம், சாந்தம், பராசும  
 சேந்து - அசோகு, சிவப்பு, தீ,  
 வினையெச்சம்  
 போந்து - அனுடநாள், பனை  
 மரம், வினையெச்சம்  
 வேந்து - அரசு  
 ஆந்தை - ஓர் புள்  
 காந்தை - பெண், மனைவி,  
 வினைமுற்று  
 சாந்தை - கங்கை, பூமி  
 பூந்தை - ஓசூர்  
 போந்தை - அனுடநாள், இளம்  
 பனை, பனை, வினைமுற்று

ப

ஆபதம் - ஆபத்து  
 தாபதம் - முனிவரிருக்கும் வாசம்  
 கோபதி - இடபம், இந்திரன்  
 சீபதி - அருகன், கடவுள்  
 பூபதி - அரசன், ஒரு குளிகை  
 கூபம் - கிணறு  
 கோபம் - சினம், தம்பலப்பூச்சி  
 சாபம் - சபித்தல், தனுவிராசி, வில்  
 சோபம் - அழகு கள், சோம்பல்,  
 சோர்வு  
 தாபம் - காடு, துன்பம், வெப்பம்  
 தீபம் - சோதிநாள், விளக்கு  
 தூபம் - புகை  
 நீபம் - உத்திரட்டாதி நாள்,  
 கடப்பமரம், வெண்கடம்பு  
 நூபம் - எருது  
 பாபம் - பாபம்

யூபம் - உடற்குறை, யாகப்  
 பசுவைக் கட்டுந்தறி, யாகம்  
 கூபரம் - முழங்கை  
 தூபரம் - கொம்பிலா விலங்கு  
 வாபரம் - மதில்  
 சாபலன் - ஆட்டு வாணிபன்  
 மாபலன் - காற்று  
 கோபாலர் - இடையர்  
 பூபாலர் - பூவைசியர்  
 நேபாளம் - ஓர் தேசம்  
 பூபாளம் - ஓரிசை  
 காபி - ஒரிராகம்  
 கோபி - ஓர்மண், சிளமுள்ளோன்  
 நாபி - ஓர்மருந்து, கொப்பூழ்  
 பாபி - பாவி  
 தாபிதம் - குடு, தாபித்தல்  
 தூபிதம் - குடு  
 கோபுரம் - நகரின்வாயில்  
 நூபுரம் - காற்சிலம்பு, பாத  
 கிண்கிணி  
 காப்பு - ஆடை, கதவு, நாவல்,  
 திருநீறு, மதில்  
 சீப்பு - சீப்பு, தாழக்கோல்,  
 வாழைக்குலைச்சீப்பு  
 சேப்பு - சிவப்பு  
 தோப்பு - சோலை  
 நீப்பு - துறவு, பிரிவு  
 பூப்பு - மகளிர்குதகம்  
 மூப்பு - தலைமை, முதுமை  
 யாப்பு - கட்டு, செய்யுள்

ம

கோமகள் - தலைவி  
 நாமகள் - சரச்சுவதி  
 பாமகள் - சரச்சுவதி  
 பூமகள் - இலக்குமி, பூமிதேவி  
 சாமந்தம் - ஒரிராகம்  
 சீமந்தம் - கருப்பாதான முதலிய  
 கருமம் பதினாறிலொன்று  
 ஈமம் - சுடுகாடு, விறகு

ஏமம் - இரா, இன்பம், உன்  
 மத்தம், களிப்பு, சாவல், திரைச்  
 சீலை, புதையல், பொன், விபூதி  
 ஒமம் - ஒர்பூண்டு, யாகம்  
 காமம் - அன்பு, ஆசை, ஊர்,  
 காமநோய், குடி  
 சாமம் - ஒருபாயம், கருமை,  
 பச்சை, மூன்றாம்வேதம், யாமம்  
 சேமம் - இன்பம், சாவல், புதையல்  
 சோமம் - கள்  
 தாமம் - அணைகயிறு, இடம்,  
 உடல், ஒளி, கீர்த்தி, கொன்றை  
 மரம், சுகம், தாமணி, பிறப்பு,  
 பூமாலை, மணிவடம், முடி  
 யுறுப்பு, மூவாறு, சோவைமணி  
 யுள மாதரிடையணி, வீடு  
 தூமம் - புகை, மட்கலஞ்சுடு  
 குளை  
 நாமம் - பெயர், வைணவரிடு  
 நாமம்  
 நீமம் - ஒளி  
 நேமம் - நியமம்  
 யாமம் - இடக்கைமேளம்,  
 இராத்திரி, சாமம், தெற்கு  
 வாமம் - அழகு, இடது பக்கம்,  
 குறுமை, சிவனைம் முகத்  
 தொன்று, தொடை  
 வீமம் - பயங்கரம்  
 வேமம் - நெய்ப்புங்கருவியிலொன்று  
 ஆமயம் - நோய்  
 கோமயம் - ஆனீர், சாணம்  
 காமரம் - அடுப்பு, அத்தநாள்,  
 இசை, இசைப்பொது, சோலை  
 சாமரம் - கவரி  
 சேமரம் - அழிஞ்சில்  
 தோமரம் - கைவேல், பெருஞ்ச  
 வளம்  
 பாமரம் - அறிவின்மை  
 கோமளம் - இளமை, இளமைச்  
 செவ்வி, பசு  
 சாமளம் - பச்சை  
 ஊமன் - ஊமை, கூகை

காமன் - திப்பிலி, மன்மதன், வண்டு  
 சாமன் - காமன்றம்பி, புதன்  
 சோமன் - ஓர் வள்ளல், சந்திரன், தூசு  
 பூமன் - செவ்வாய்  
 மாமன் - அம்மான்  
 வாமன் - அருகன்  
 வீமன் - பஞ்சபாண்டவரி  
 லொருவன்  
 ஆமா - காட்டுமாடு  
 தேமா - தித்திப்புள்ள மாமரம்  
 கோமாட்டி - தலைவி  
 சீமாட்டி - சீமாள்  
 கோமாள் - தலைவி  
 சீமாள் - தலைவி  
 ஓமான் - ஒந்தி  
 கோமான் - அரசன், குரு சிறந்தோன், பன்றி  
 சீமான் - அருகன்  
 தாமான் - பீடிகை  
 ஏமி - உடனிகழ்வான்  
 சாமி - அருகன், கடவுள், குறத்தி, குரு, தலைவன், பொன், முருகன், முத்தோன்  
 நேமி - கடல், சக்கரம், தேருருளை, பூமி, மூங்கில், வட்டம்  
 பூமி - பூவுலகு  
 மாமி - மாமன் மனைவி  
 வாமி - சத்திபூசைசெய்பவன்  
 காமியம் - இச்சிக்கும்பொருள்  
 யாமியம் - தெற்கு  
 ஆமிரம் - மாமரம்  
 தாமிரம் - செம்பு  
 தூமிரம் - சுருமைமிக்க சிவப்பு  
 ஏமுறல் - ஏமாப்புறல், வியங்கோண்முற்று  
 காமுறல் - ஆசைப்படல், வியங்கோண்முற்று  
 ஆமை - கூர்மம்  
 ஊமை - ஊமை  
 ஒமை - ஓர்மரம்

சாமை - ஓர் பயிர்  
 தீமை - பொல்லாங்கு  
 தூமை - தூய்மை  
 மாமை - அழகு, நிறம்  
 ஆம் - ஆமெனல், இடைச்சொல், ஈரம், நீர்  
 தாம் - இனிமை, தித்திப்பு  
 தேம் - ஏழனுருபு (உ-ம்: கோடாய் தேத்து), கள், தித்திப்பு, வாசனை  
 தோம் - குற்றம்  
 நாம் - அச்சம், தன்மைப்பெயர்  
 பேம் - அச்சம்  
 போம் - அச்சம், பெயரெச்சம், வினைமுற்று  
 சாம்பர் - சாம்பல்  
 தீம்பர் - கீழ்மக்கள்  
 ஆம்பல் - அடைவு அல்லி, இசைக் குழல், ஊதிடுகொம்பு, ஒரெண், கள், சந்திரன், பண், மூங்கில், யானை  
 ஒம்பல் - பாதுகாத்தல், வியங்கோண்முற்று  
 கூம்பல் - ஒடுங்கல், குமிழ்மரம், குவிதல், வியங்கோண்முற்று  
 கோம்பல் - சினக்குறிப்பு, பெருங்கோபம், வியங்கோண்முற்று  
 சாம்பல் - ஒடுங்கல், சாம்பர், பழம்பூ, வியங்கோண்முற்று  
 சோம்பல் - அழுங்கல், சோம்பல், வியங்கோண்முற்று  
 தேம்பல் - இளைத்தல், பழம்பூ, மெலிதல், வாடல், வியங்கோண்முற்று  
 நாம்பல் - இளைத்தல், வியங்கோண்முற்று  
 ஆம்பி - ஒலி, காளான்  
 காம்பி - இறைகூடை  
 கோம்பி - பச்சோந்தி, வினையெச்சம்  
 ஆம்பிரம் - புளிப்பு, புளிமா, மாமரம்  
 தாம்பிரம் - செம்பு

தூம்பிரம் - கருமைமிக்கசிவப்பு  
 காம்பு - பட்டுச்சிலை, பூந்தாள்,  
 மரக்கொம்பு, மூங்கில்  
 கூம்பு - கூம்பென்னேவல், தேர்க்  
 கொடிஞ்சி, பாய்மரம்  
 சாம்பு - சாம்பென்னேவல், பறை  
 சேம்பு - சேம்பு  
 சோம்பு - அழுங்கல், சோம்பல்,  
 சோம்பென்னேவல்  
 தாம்பு - கயிறு, தாமணிக்கயிறு  
 தூம்பு - அருநெறி, உட்டுளை,  
 சலதாரை, மடை, மரக்கால்,  
 மூங்கில், வரி, வாயில்  
 நரம்பு - நரம்பென்னேவல், மெல்லி  
 யது  
 பாம்பு - அரவு, ஆயிலியநாள்  
 வீம்பு - மேன்மை  
 வேம்பு - ஓர்மரம்

ய

சாயகம் - அம்பு, வாள்  
 தீயகம் - நரகம்  
 நாயகம் - தலைமை  
 மீயகம் - மோக்கம்  
 பாயசம் - பாற்சொற்றிச்செடி,  
 பாற்சோறு  
 வாயசம் - காக்கை  
 ஆயம் - ஆகாயம், சுங்கம்,  
 சூதாடுங்கருவி, தாய், தோழி,  
 நாணி, நீளம், மகளிர்கூட்டம்,  
 மல்லரி  
 ஈயம் - பஞ்சலோகத்தொன்று  
 காயம் - ஆகாயம், உடல், கார்ப்பு,  
 பெருங்காயம், மிளகு, வெண்  
 காயம்  
 சாயம் - அந்திநேரம், நிறம்  
 சீயம் - சிங்கம், சிங்கவிராசி,  
 தென்றிசைப்பாலன்குறி  
 சேயம் - அன்பு, சிநேகம், நெய்

தாயம் - உரித்து, சூதாடுகருவி,  
 தந்தைவழிச்சுற்றம், துன்பம்  
 தீயம் - தித்திப்பு  
 தேயம் - இடம், உடல், களவு, நாடு  
 தோயம் - நீர், வினைமுற்று  
 நேயம் - அன்பு, நன்மை, நெய்  
 மாயம் - அழகு, கறுப்பு, தீமை,  
 பொய், வஞ்சம், வினைமுற்று  
 வாயம் - நீர்  
 ஆயர் - இடையர்  
 தீயர் - கீழ்மக்கள், வேடர்  
 வேயர் - வேவுகாரர்  
 ஈயல் - ஈதல், தம்பலப்பூச்சி, வியங்  
 கோண்முற்று  
 காயல் - உப்பளம், ஓர் பட்டணம்,  
 கழிமுகம், வியங்கோண்முற்று  
 சாயல் - அழகு, ஒப்பு, நிறம்,  
 நுண்மை, மேன்மை, வியங்  
 கோண்முற்று  
 பாயல் - மக்கட்படுக்கை, வியங்  
 கோண்முற்று  
 வாயல் - பக்கம், வாசல்  
 வேயல் - மூங்கில், வியங்கோண்  
 முற்று  
 ஆயிரம் - ஓரெண்  
 பாயிரம் - முகவுரை  
 ஆயில் - ஆயிலியநாள்  
 கோயில் - அரசன்மனை, கோயில்  
 ஞாயில் - மதிலுறுப்பு  
 நாயில் - மதில்  
 வாயில் - ஐம்பொறி, கடை,  
 காரணம், தூது, வாயில்  
 ஆயு - வாழ்நாள்  
 தேயு - நெருப்பு  
 பாயு - குதம்  
 வாயு - காற்று  
 ஆயுள் - வாழ்நாள்  
 வேயுள் - மாடம்  
 கேயுரம் - தோளணி  
 மாயுரம் - ஓரூர்  
 சாயை - சூரியன்றேவி, நிழல்,  
 நிறம், வினைமுற்று

மாயை - இந்திரசாலம் முதலிய, இரதிதேவி, இலக்குமி, காளி, சத்தபுரியிலொன்று, பொய், மாயாசத்தி, வஞ்சம், வினை, முற்று  
 ஆய் - ஆய்தல், ஆராயென்னேவல், தாய், வருத்தம்  
 காய் - காயென்னேவல், காய்  
 சாய் - ஓர்வகைக்கோரை, சாயென்னேவல்  
 சேய் - இளமை, குழந்தை, சிவப்பு, செவ்வாய், தூரம், நீளம், முருகன், மூங்கில்  
 தாய் - மாதா  
 நாய் - கனகன், தென்மேற்றிசைப் பாலன்குறி  
 நோய் - துன்பம், வருத்தம், வியாதி  
 பாய் - சுப்பலில் விரிக்கும் பாய், படுக்கும் பாய்  
 பேய் - பிசாசம்  
 வாய் - இடம், உதடு, ஏழனுருபு (உ-ம்: குரை கடல்வாயமு தென்கோ), மெய், வாக்கு, வாயில், வாயென்னேவல், வாய்மை  
 வேய் - உட்டுளை, ஒற்று, மூங்கில், வேயென்னேவல்  
 ஆய்தல் - ஆராய்தல், தேர்தல், நுண்மை  
 ஏய்தல் - பொருந்தல்  
 ஓய்தல் - ஒழிதல், தளர்தல்  
 காய்தல் - கோபம், சினக்குறிப்பு, வெட்டல்  
 சாய்தல் - இரிதல், நுண்மை  
 தேய்தல் - இளைப்பு, குறைதல்  
 தோய்தல் - கலத்தல், குளித்தல்  
 பாய்தல் - குதித்தல், தாண்டல், தாவல், பரவுதல்  
 மாய்தல் - சாதல், மறைதல்  
 மூய்தல் - மூடுதல்  
 மேய்தல் - உண்டல்  
 வாய்தல் - வாயல்

வேய்தல் - அணிதல், அலங்கரித்தல், குடுதல், முடுதல், வேயுள்  
 ஏய்த்தல் - உவமித்தல்  
 காய்த்தல் - மரமுதலியன காய்த்தல்  
 சாய்த்தல் - சாய்ச்செய்தல்  
 தேய்த்தல் - அழித்தல், உறைத்தல், கொல்லல்  
 தோய்த்தல் - துவைத்தல்  
 பாய்த்தல் - பாய்ச்செய்தல்  
 மாய்த்தல் - கொல்லல்  
 மேய்த்தல் - மேய்ச்செய்தல்  
 வாய்த்தல் - கிடைத்தல், பொருந்தல், மாட்சிமை  
 ஏய்ப்பு - ஏய்த்தல்  
 காய்ப்பு - காய்த்தல், தழும்பு, வெறுப்பு  
 சாய்ப்பு - தாழ்வு  
 தேய்ப்பு - தேய்த்தல்  
 மேய்ப்பு - மேய்த்தல்  
 வாய்ப்பு - வளமை  
 சேய்மை - தூரம், நீளம்  
 தூய்மை - சுத்தம்  
 வாய்மை - சொல், மெய், வலி  
 ஆய்வு - அகலம், ஆராய்தல், நுட்பம், வருத்தம்  
 ஓய்வு - சாதல், தளர்வு, முடிதல்  
 சாய்வு - சாய்தல்  
 தேய்வு - குறைபாடு, மெலிவு  
 தோய்வு - சார்தல், தோய்தல்  
 மாய்வு - சாவு, மறைவு

ர

ஆரகம் - இரத்தம்  
 ஏரகம் - சுப்பிரமணிய பிரதானத் தவமாரிலொன்று  
 காரகம் - வினைகொண்டுமுடிவது வெட்டம்  
 கோரகம் - இளம்பூவரும்பு, வட்டில்

சீரகம் - சீரகம்  
 தாரகம் - உச்சவிசை, பிரணவம்,  
 வெள்ளி  
 பாரகம் - திரைச்சீலை, பூமி  
 பூரகம் - மூச்சுள்ளே வாங்கல்  
 மாரகம் - மரணம்  
 கோரகை - இளம்பூவரும்பு, சூயில்  
 தாரகை - விண்மீன்  
 சாரங்கம் - ஓரிசை, சாதகப்புள்,  
 மான், மேகம், யானை, வண்டு  
 சீரங்கம் - அரங்கம்  
 தாரங்கம் - கொடிப்படை  
 தேரங்கம் - தேர்ப்படை  
 நாரங்கம் - நாரத்தை  
 கோரங்கி - ஓர் பட்டணம்  
 சாரங்கி - ஓர்யாழ்  
 கோரசம் - கவுதாரி  
 சாரசம் - குருகு, தாமரை,  
 வெண்ணாரை  
 நீரசம் - தாமரை  
 பாரசம் - மரப்பொது  
 வாரசம் - முத்து  
 ஆரணம் - வேதத்தின் ஞான  
 பாதை, வேதம்  
 காரணம் - கருத்தா முதற் பல  
 காரணம்  
 சீரணம் - பதனழிவு  
 சூரணம் - கருணைக்கிழங்கு, தூள்  
 தாரணம் - அட்டாங்கயோகத்  
 தொன்று, உறுதி, தரித்தல்,  
 நிலை  
 தோரணம் - தலைவாசலின்  
 வாயில் தெருவிற்கட்டுந்  
 தோரணம்  
 பாரணம் - சோறுண்டல்  
 பூரணம் - எல்லாம், நிறைவு,  
 பெருகுதல்  
 மாரணம் - கொலை  
 வாரணம் - கடல், கவசம், கேடகம்,  
 கோழி, சங்கு, சட்டை, தடுத்தல்,  
 யானை, விடுதல்  
 வீரணம் - விலாமிச்சம்வேர்

ஆரணன் - பிரமன்  
 காரணன் - அரசன்  
 நாரணன் - விட்டுணு  
 ஆரணி - காளி  
 சீரணி - காடு, சீரணியென்னேவல்  
 தாரணி - பூமி  
 நாரணி - தூர்க்கை  
 பூரணி - இலவமரம்  
 தாரணை - தாரணம்  
 பூரணை - சந்திரனைந்தாம்பக்கம்,  
 சாத்தாவின்றேவி  
 வாரணை - தடுத்தல்  
 ஏரண்டம் - ஆமணக்கு  
 கேரண்டம் - காக்கை  
 கோரண்டம் - குறிஞ்சி, மரு  
 தோன்றிமரம்  
 நாரதம் - மேகம்  
 பாரதம் - இரதம், ஐந்தாம்  
 வேதம், பாரதவருடம்  
 சாரதி - தேர்ப்பாகன், புலவன்  
 பாரதி - சரச்கவதி, மரக்கலம்  
 ஆரம் - ஆத்திமரம், ஆபரணம்,  
 ஓர்பாணம், கடம்பு, சந்தன  
 மரம், நந்தனவனம், பதக்கம்,  
 பித்தளை, பூமாலை, மாதரணி  
 வடம், முத்து, முத்துமாலை  
 ஈரம் - அழகு, அறிவு, அன்பு,  
 குளிர்ச்சி, பகுதி, பண்பு  
 ஓரம் - பக்கவாதம், விளிம்பு  
 காரம் - எழுத்தின் சாரியை (உ-ம்:  
 அகாரம்), காரியம், கார்த்தல்,  
 பொன், மரவயிரம்  
 கீரம் - கருங்கிளி, கிளி, பால்  
 கூரம் - ஒரூர், கொடுமை, பாகல்,  
 பொறாமை  
 கோரம் - அச்சம், உட்டணம்,  
 குதிரை, கொடுமை, சீக்கிரம்,  
 சோழன் குதிரை, வட்டில்  
 சாரம் - இனிமை, ஓர் மருந்து,  
 கிரகசாரம், நடை, நிலா  
 முகிப்புள், மரவயிரம், மேடு  
 சீரம் - மரவுரி

சூரம் - அச்சம், கடலை, வீரம்  
 சோரம் - களவு  
 தாரம் - அரும்பண்டம், இங்குலிகம், நா, பச்சைப்பாம்பின் நஞ்சு, பாதரசம், பிரணவம், மனைவி, மூக்காற் பிறக்கு மிசை, வல்லிசை, வீணை நரம்பிலொன்று, வெண்கலம், வெள்ளி  
 தீரம் - கரை, சிறுவரம்பு, வலி  
 தூரம் - சேய்மை  
 நாரம் - அன்பு, கயிறு, நாரத்தை, நீர், பாசி  
 நீரம் - நீர்  
 நேரம் - காலம்  
 பாரம் - கரைப்பொது, கல்லணை, கவசம், சுமை, நிறை, பூமி, வரம்பு  
 பீரம் - பீர்க்கு, பூவரசு, வாகை மரம்  
 பூரம் - ஓர்நாள், ஓர்மருந்து, பூரம்  
 வாரம் - அன்பு, உரிமை, ஏழு கிழமை, கடல், கரை, சிறு வரம்பு, திரை, பங்கு, மலைச் சாரல்  
 வீரம் - ஓர்மருந்து, மலை, வலி, வீரியம்  
 வேரம் - சலஞ்சாதித்தல்  
 காரர் - அச்சமுள்ளோர்  
 சாரர் - வேவுகாரர்  
 சூரர் - படை வீரர்  
 சோரர் - திருடர்  
 தீரர் - வலியுடையோர்  
 தேரர் - புத்தர்  
 வீரர் - படை வீரர்  
 சேரலர் - பகைவர்  
 நேரலர் - பகைவர்  
 ஆரல் - ஆரான்மீன், காத்திகை நாள், செவ்வாய், நெருப்பு, மதில்  
 ஈரல் - ஈரூள், வியங்கோண்முற்று

ஊரல் - உரிஞ்சல், ஊர்தல், கிளிஞ்சல், வியங்கோண்முற்று  
 ஏரல் - கிளிஞ்சல்  
 கூரல் - புள்ளிறகு, பெண்மயிர், வியங்கோண்முற்று  
 சாரல் - கிட்டல், மருதயாழிசை, மலைப்பக்கம், வியங்கோண் முற்று  
 சூரல் - பிரம்பு, வியங்கோண் முற்று  
 சேரல் - கிட்டல், வியங்கோண் முற்று  
 தூரல் - துன்பம், வியங்கோண் முற்று  
 மூரல் - சிரிப்பு, சோறு, பல்  
 வாரல் - அள்ளுதல், கொள்ளையிடல், வியங்கோண்முற்று  
 வேரல் - மூங்கில்  
 ஆரவாரம் - ஒலி, பேரொலி  
 கோரவாரம் - சந்தனம்  
 வாரவாரம் - கவசம்  
 ஊரன் - மருதநிலத்தலைவன்  
 தீரன் - நற்கீரதேவன்  
 கூரன் - நாய்  
 சூரன் - ஓரகரன், சூரியன், தீ, நாய், வீரன்  
 சேரன் - சேரலன்  
 சோரன் - ஆட்டுக்குட்டி, திருடன்  
 தேரன் - ஆயுர்வேதமுழுது முணர்ந்தவோர் புலவன்  
 மாரன் - மன்மதன்  
 வீரன் - அருகன், திண்ணியன், வீட்டுமாச்சாரி  
 காரா - எருமை, வினைமுற்று, வினையெச்சம்  
 தாரா - ஓர்புள், குருகு விண்மீன், வினைமுற்று, வினையெச்சம்  
 சீராட்டல் - சிறப்புச் செய்தல், வியங்கோண்முற்று  
 பாராட்டல் - கொண்டாட்டல், வியங்கோண்முற்று  
 ஊராண்மை - மிக்க செயல்

ஏராண்மை - உழவு  
 போராண்மை - அரியசெயல்  
 நாராயணம் - அரசமரம், ஒருப  
 நிடதம், மீன்  
 பாராயணம் - நியமமாகப்  
 படித்தல்  
 சேரார் - பகைவர்  
 தேரார் - கல்லாதார், கீழ்மக்கள்,  
 பகைவர்  
 நேரார் - பகைவர்  
 ஏரார் - வேளாளர்  
 காராளர் - சூத்திரர், பூவைசியர்  
 சீராளன் - சிறுத்தொண்டநாய  
 னார் மகன்  
 பேராளன் - மிருகசீரிட நாள்  
 ஆரி - சோழன், மேன்மை  
 ஊரி - இளமை, சங்கு, மேகம்  
 ஏரி - குளம், புனர்பூசம்  
 ஓரி - ஆண்நரி, ஆண்மயிர், ஆண்  
 முசு, காளிவாகனம், கிழநரி,  
 புறமயிர், விலங்கேற்றின்பொது  
 காரி - இந்திரன், ஐயனார், கடை  
 யெழுவுள்ளலிலொருவன், கரிக்க  
 குருவி, கருமை, களர்நிலம்,  
 காக்கை, கிளி, சனி, நஞ்சு,  
 வயிரவன், வினைசெய்யிடம்  
 கீரி - கிரிப்பிள்ளை  
 சாரி - உலாப்போதல், சூதாடு  
 கருவி, சூறைக்காற்று  
 சூரி - காடுகாள், காளி, புலவர்  
 சேரி - ஊர், தெரு  
 சோரி - இரத்தம், மழை  
 தாரி - வழி  
 தோரி - சோறு  
 நாரி - நாணி, பன்னாடை,  
 பார்வதி, பெண், வாசனை  
 பாரி - கடையெழுவுள்ளலிலொரு  
 வன், கட்டில், நற்சீலை, பாரி  
 யென்னேவல், பூமி, மனைவி  
 பூரி - ஓரிசை, கலப்பு நெல், நாணி,  
 பூரியென்னேவல், பொன், மிகுதி  
 பேரி - பறைப்பொது, முரசு

மாரி - கள், சாவு, நீர், பற்பலரிறக்கு  
 நோய், மழை, மேகம், வடுகி  
 மூரி - எருது, எருமை, சோம்பல்  
 நெரிவு, பழமை, பெருமை, வலி  
 யாரி - கதவு  
 வாரி - இசைக்குழல், கடல், கதவு,  
 நிறைபுனல், நீர், மதில், மதிற்  
 சுற்று, யானை நிற்குங்கூடம்,  
 யானைப் படுக்குங்குழி,  
 வழி, வாயில், வினையெச்சம்,  
 வெள்ளம்  
 வீரி - காளி, தூர்க்கை  
 வேரி - கள், வாசனை, வெட்டி  
 வேர்  
 காரிகம் - காவிக்கல்  
 பூரிகம் - அப்ப வர்க்கம்  
 காரிகை - அழகு, ஓர் யாப்புநூல்,  
 கலித்துறை, பெண்  
 கோரிகை - அகப்பை  
 சாரிகை - கவசம், சுங்கம், கழல்  
 காற்று, சூதாடுகருவி, நாகண  
 வாய்ப்புள், வட்டமாயோடல்  
 பூரிகை - அப்ப வர்க்கம், ஊதிடும்  
 பூரிகை  
 பேரிகை - ஓர்வாச்சியம்  
 பாரிசம் - பக்கம்  
 வாரிசம் - தாமரை  
 ஆரிடம் - ஆகமம், ஓர்மணம்,  
 நூல், பூசை, வழக்கு, நிலம்  
 பாரிடம் - பூதகணம், பூமி  
 பூரிதம் - நிரம்பப்பட்டது  
 வாரிதம் - மேகம்  
 பாரித்தல் - உண்டாக்கல்,  
 தோற்றல், பரப்பல்  
 பூரித்தல் - உவத்தல், நிறைதல்  
 வாரித்தல் - ஆணையிடல்,  
 தடுத்தல்  
 ஆரியம் - அழகு இமயமலைக்கும்  
 விந்தியமலைக்கும் நடுத்தேசம்,  
 பண்டம், வடமொழி



காரியம் - தொழில்  
 தூரியம் - உவகைப்பறை, எருது  
 எழுதுகோல், எறிபடைப்  
 பொது, கைவேல், நல்லாடை,  
 பறைப்பொது, முரசு  
 பூரியம் - அரசிருக்கை, ஊர், மருத  
 நிலத்தூர், வேந்தர்வீதி  
 வீரியம் - சுக்கிலம், பறைப்பொது,  
 மீரம்  
 ஆரியர் - ஆசிரியர், புலவர்,  
 வைத்தியர்  
 சீரியர் - அறிஞர், புலவர்  
 சூரியர் - புலவர்  
 பூரியர் - கீழ்மக்கள்  
 வீரியர் - வீரர்  
 ஆரியன் - அறிவுடையன்,  
 ஐயனார், குரு சூரியன்,  
 புலவன், மிலேச்சன்,  
 வைத்தியம்  
 சூரியன் - சோழன், ஞாயிறு  
 நேரியன் - சோழன்  
 ஆரியை - சாளி, தூர்க்கை, பார்வதி  
 சாரியை - சாரியை  
 பாரியை - மனைவி, வினைமுற்று  
 ஊரு - அச்சம், தொடை  
 சாரு - கிள்ளை  
 தாரு - மரக்கொம்பு, மரப்பொது  
 பீரு - அச்சமுள்ளோன், புருவம்  
 பூரு - புருவம்  
 மேரு - பொன்மலை, மலை  
 சேருகம் - நாகணவாய்ப்புள்  
 பூருகம் - மரம்  
 காருகன் - நெய்பவன்  
 சாருகன் - கொலைசெய்வோன்  
 தாருகன் - ஓரசுரன்  
 பீருகன் - அச்சமுள்ளோன்  
 சீருணம் - செம்பு  
 தாருணம் - அச்சம், பயங்கரம்  
 வாருணம் - அட்டாதச வுப  
 புராணத்தொன்று, கடல்,  
 மேற்கு

ஊருணி - ஊரடுக்காளம்  
 காருணி - வானம்பாடி  
 வாருணி - அகத்தியமுனி, கன்,  
 சதயநாள், மேற்கு  
 மாருதம் - காற்று  
 வீருதம் - மிடைதூறு  
 ஆருவம் - நீர்  
 பூருவம் - ஆதி, கிழக்கு, பழமை,  
 முன்பு  
 ஈருள் - ஈரல்  
 சீருள் - ஈயம், செம்பு, பஞ்ச  
 லோகம்  
 ஆருடம் - ஏறுதல்  
 காருடம் - அட்டாதச புராணத்  
 தொன்று  
 ஆருடம் - அமையாமை, நீங்காமை  
 காருடம் - ஓர்பதவி  
 ஆரை - நீருளாரை, புற்பாய்,  
 மதில்  
 ஓரை - இராசிப்பொது, கலன்கள்,  
 சமயம், தோழி, மகளிர்கூட்டம்,  
 மாதர் வினையாடுங்களம்,  
 வினையாட்டு, வினைமுற்று  
 காரை - ஓர் செடி, வினைமுற்று  
 கூரை - சிற்றில், வினைமுற்று  
 கோரை - கோரைப்புல்  
 சாரை - ஓர் சாதிப் பாம்பு,  
 வினைமுற்று  
 சீரை - சீலை, மரவரி  
 சூரை - ஓர் செடி, வினைமுற்று  
 தாரை - ஒழுங்கு, கண், கண்மணி,  
 காளம், கூர்மை, கொடிப்  
 படை, சீலை, சுக்கிரீவன்  
 மனைவி, திகிரி, தேவகுருவின்  
 மனைவி, நா, நேரோடல்,  
 மழை, வழி, விண்மீன், வினை  
 முற்று  
 தேரை - தவளையிலோர் பேதம்,  
 வினைமுற்று  
 தோரை - அரைப்பட்டிகை, இரத்  
 தம், ஓணான், ஓர்வகை நெல்,  
 கை, முங்கிலிரிசி, விரவிறை

நாரை - ஓர்நீர்ப்புள்  
 பாரை - கடப்பாரை, வினைமுற்று  
 வாரை - மரவுத்தரம், வினைமுற்று  
 வீரை - ஓர்மரம், கடல், துன்பம்  
 ஆர் - ஆத்தி, ஆர்தலைச்செய்யெண்ணுமேவல், ஐந்துருவாணி, கூர்மை, சோதி, தேர், வண்டியகவாய், நிறைவு, பலர்பால் விசுதி (உ-ம்: திணிதோளார்), பாசு, பூமி, யாரென்வினா  
 ஈர் - ஈர்தலைச்செய்யெண்ணேவல், மயிரிற் பற்றுமீர்  
 ஊர் - ஊரெண்ணேவல், ஊர்  
 ஏர் - அழகு, உழுமாடு  
 கார் - ஆவணி புரட்டாசியின் பருவம், இருள், கருங்குரங்கு, கருமை, காரெண்ணேவல், கார் நெல், நீர், மேகம், வெள்ளாடு  
 கீர் - சொல்  
 கூர் - கூரெண்ணேவல், நுனி, மிகுதி  
 சார் - அழகு, இடம், சாரெண்ணேவல்  
 சீர் - அழகு, காற்றண்டை, சித்திரம், செய்யுளுறுப்பு, செல்வம், தண்டாயுதம், தாளவொத்து, துலாராசி, நன்மை, பாரம், புகழ்  
 சூர் - அச்சம், சூரெண்ணேவல், துன்பம், தெய்வப்பெண், தெய்வம், நோய்  
 தார் - கிண்கிணிமாலை, கொடிப்படை, படை, பூ, பூவரும்பு, மாலை  
 தூர் - தூரெண்ணேவல், வேர்  
 தேர் - இரதம், உரோகணிநாள், தேரெண்ணேவல்  
 நார் - அன்பு, கயிறு  
 நீர் - குணம், நீர், முன்னிலைப்பெயர்  
 நேர் - உடன்பாடு, உவமை, ஓரசை, செவ்வை, நீளம், நுட்பம், நேரெண்ணேவல், பாதி

பார் - உரோகணிநாள், தேரின் பரப்பு, பாரெண்ணேவல், பூமி  
 பீர் - அச்சம், பசலை, பீர்க்கு, முலைப்பால்  
 போர் - சதயநாள், நெற்போர், பொருதல், போரெண்ணேவல்  
 மோர் - மோர்  
 யார் - வினா  
 வார் - கச்சு, நீர், நீளம், நேர்மை, வாரெண்ணேவல்  
 வேர் - மூலம்  
 ஊர்கோள் - சூரியனைச் சூழத் தோன்றும் வட்டம்  
 கார்கோள் - கடல்  
 ஆர்க்கம் - இரத்தம்  
 தீர்க்கம் - நிச்சயம், நீளம்  
 மார்க்கம் - நெடுந்தெரு, மார்க்குமிமாதம், வழி  
 மூர்க்கம் - சலஞ்சாதித்தல், நாகப்பாம்பு  
 ஈர்க்கு - ஈர்க்கு  
 பீர்க்கு - ஓர்கொடி  
 ஊர்ச்சம் - கார்த்திகைமாதம்  
 கூர்ச்சம் - தருப்பை  
 சார்ச்சி - சார்தல்  
 தேர்ச்சி - எண்ணல், கல்வி, தெளிவு  
 ஆர்தல் - குடித்தல், தங்கல், நிறைதல், புகித்தல்  
 ஈர்தல் - பிளத்தல்  
 ஊர்தல் - ஊருதல், செலுத்தல், பரத்தல்  
 ஓர்தல் - ஆராய்தல்  
 கூர்தல் - ஆராய்தல், மிகுதல்  
 சார்தல் - கலத்தல், கிட்டல்  
 சேர்தல் - அடுத்தல்  
 சோர்தல் - வாடல், விழுதல்  
 தீர்தல் - நடத்தல், நீளம், முடித்தல், விடுதல்  
 தேர்தல் - ஆராய்தல், சொல்லல், தெரிதல்

நேர்தல் - ஈதல், உடன்படல்,  
எதிர்த்தல், கிட்டல், பொருதல்,  
வேண்டல்  
பேர்தல் - அகலல், பெயர்தல்  
வார்தல் - உயர்ச்சி, தெரிதல்,  
நீளல், வாருதல்  
தீர்த்தம் - திருவிழா, நீர்  
மூர்த்தம் - இருகடிக்கைப் பொழுது  
உடல்  
ஆர்த்தர் - துயருறுவோர்  
தீர்த்தர் - கடவுளர்  
தூர்த்தர் - வஞ்சகர், விடர்  
ஆர்த்தல் - அணிதல், ஒலித்தல்,  
கட்டல், பொருத்தல்  
ஈர்த்தல் - அறுத்தல், இழுத்தல்,  
பிளத்தல்  
கார்த்தல் - காழ்த்தல்  
கூர்த்தல் - உவர்த்தல்  
சூர்த்தல் - சுழலல்  
சேர்த்தல் - கமைத்தல், சேர்த்  
திடல்  
தீர்த்தல் - முடித்தல், விடுத்தல்  
தூர்த்தல் - செறுத்தல்  
நீர்த்தல் - நீர்மையுளதாதல்  
பார்த்தல் - காணல், வணங்கல்  
பேர்த்தல் - பெயர்த்தல்  
போர்த்தல் - மூடுதல்  
வார்த்தல் - வார்த்துதல்  
வேர்த்தல் - கோபம், வியர்த்தல்  
தீர்த்தன் - அருகன், உபாத்தியா  
யன், குரு, சிவன்  
தூர்த்தன் - வஞ்சகன், விடன்  
பார்த்தன் - அருச்சுனன்  
கிர்த்தி - புகழ்  
சிர்த்தி - மிகுபுகழ்  
பூர்த்தி - நிறைவு  
பேர்த்தி - பெயர்த்தி, வினைமுற்று  
மூர்த்தி - அருகன், உடல், உருவம்,  
புத்தன்  
கார்த்திகை - ஓர் மாதம், தூர்க்கை  
கூர்த்திகை - ஆயுதப்பொது

தீர்த்திகை - ஆறு  
தூர்த்தை - தூர்த்தகுணமுள்ளான்  
வார்த்தை - வசனம், வினைமுற்று  
சார்ந்தார் - உறவோர்  
சேர்ந்தார் - சிறேந்தர்  
ஏர்பு - எழுச்சி  
சார்பு - சார்வு, வினையெச்சம்  
சேர்பு - வினையெச்சம், வீடு  
நேர்பு - எழுச்சி, நீளம், வினை  
யெச்சம்  
மார்பு - அகலம், நெஞ்சு  
ஆர்ப்பு - சுட்டு, சிரிப்பு, பேரொலி,  
போர்  
ஈர்ப்பு - ஈர்த்தல்  
ஓர்ப்பு - கர்மமுடிக்குந்துணிவு,  
பொறுமை  
கார்ப்பு - மிளகு முதலிய காரம்  
கூர்ப்பு - உள்ளது சிறத்தல்,  
கூர்த்தல்  
தீர்ப்பு - தீர்த்தல்  
பார்ப்பு - கோட்டில் வாழ் விலங்  
கின் பிள்ளை, தவழ்சாதியின்  
பிள்ளை, பறவைக்குஞ்சு  
போர்ப்பு - போர்த்தல்  
வார்ப்பு - வார்த்தல்  
ஆர்மை - கூர்மை, மதி  
கூர்மை - நுண்மை  
சீர்மை - சிறப்பு  
நீர்மை - ஒப்புரவு, குணம்  
நேர்மை - நுண்மை  
ஆர்வு - ஆராய்தல்  
சார்வு - ஆசைப்பெருக்கம், இடம்  
சார்வு, பற்று  
சேர்வு - திரட்சி, மருதநிலத்தூர்,  
வீடு  
சோர்வு - களவு, மறதி  
சேர்வை - கூட்டம், வினைமுற்று  
தீர்வை - இறை, கிரி, வினைமுற்று  
தூர்வை - அருகு, செத்தை  
பார்வை - கண், மதிப்பு  
போர்வை - தோல், மூடுதல்

சீரகம் - சீரகம்  
 தாரகம் - உச்சவிசை, பிரணவம்,  
 வெள்ளி  
 பாரகம் - திரைச்சீலை, பூமி  
 பூரகம் - மூச்சுள்ளே வாங்கல்  
 மாரகம் - மரணம்  
 கோரகை - இளம்பூவரும்பு, குயில்  
 தாரகை - விண்மீன்  
 சாரங்கம் - ஓரிசை, சாதகப்புள்,  
 மான், மேகம், யானை, வண்டு  
 சீரங்கம் - அரங்கம்  
 தாரங்கம் - கொடிப்படை  
 தேரங்கம் - தேர்ப்படை  
 நாரங்கம் - நாரத்தை  
 கோரங்கி - ஓர் பட்டணம்  
 சாரங்கி - ஓர்யாழ்  
 கோரசம் - கவுதாரி  
 சாரசம் - குருகு, தாமரை,  
 வெண்ணாரை  
 நீரசம் - தாமரை  
 பாரசம் - மரப்பொது  
 வாரசம் - முத்து  
 ஆரணம் - வேதத்தின் ஞான  
 பாதை, வேதம்  
 காரணம் - கருத்தா முதற் பல  
 காரணம்  
 சீரணம் - பதனழிவு  
 சூரணம் - கருணைக்கிழங்கு, தூள்  
 தாரணம் - அட்டாங்கயோகத்  
 தொன்று, உறுதி, தரித்தல்,  
 நிலை  
 தோரணம் - தலைவாசலின்  
 வாயில் தெருவிற்கட்டுந்  
 தோரணம்  
 பாரணம் - சோறுண்டல்  
 பூரணம் - எல்லாம், நிறைவு,  
 பெருகுதல்  
 மாரணம் - கொலை  
 வாரணம் - கடல், கவசம், சேடகம்,  
 சோழி, சங்கு, சுட்டை, தடுத்தல்,  
 யானை, விடுதல்  
 வீரணம் - விலாமிச்சம்வோர்

ஆரணன் - பிரமன்  
 காரணன் - அரசன்  
 நாரணன் - விட்டுணு  
 ஆரணி - காளி  
 சீரணி - காடு, சீரணியென்னேவல்  
 தாரணி - பூமி  
 நாரணி - தூர்க்கை  
 பூரணி - இலவமரம்  
 தாரணை - தாரணம்  
 பூரணை - சந்திரனைந்தாம்பக்கம்,  
 சாத்தாவின்றேவி  
 வாரணை - தடுத்தல்  
 ஏரண்டம் - ஆமணக்கு  
 கேரண்டம் - காக்கை  
 கோரண்டம் - குறிஞ்சி, மரு  
 தோன்றிமரம்  
 நாரதம் - மேகம்  
 பாரதம் - இரதம், ஐந்தாம்  
 வேதம், பாரதவருடம்  
 சாரதி - தேர்ப்பாகன், புலவன்  
 பாரதி - சரச்சுவதி, மரக்கலம்  
 ஆரம் - ஆத்திமரம், ஆபரணம்,  
 ஓர்பாணம், கடம்பு, சந்தன  
 மரம், நந்தனவனம், பதக்கம்,  
 பித்தளை, பூமாலை, மாதரணி  
 வடம், முத்து, முத்துமாலை  
 ஈரம் - அழகு, அறிவு, அன்பு,  
 குளிர்ச்சி, பகுதி, பண்பு  
 ஓரம் - பக்கவாதம், விளிம்பு  
 காரம் - எழுத்தின் சாரியை (உ-ம்:  
 அகாரம்), காரியம், கார்த்தல்,  
 பொன், மரவயிரம்  
 கீரம் - கருங்கிளி, கிளி, பால்  
 கூரம் - ஓரூர், கொடுமை, பாகல்,  
 பொறாமை  
 கோரம் - அச்சம், உட்டணம்,  
 குதிரை, கொடுமை, சிக்கிரம்,  
 சோழன் குதிரை, வட்டில்  
 சாரம் - இனிமை, ஓர் மருந்து,  
 கிரகசாரம், நடை, நிலா  
 முகிப்புள், மரவயிரம், மேடு  
 சீரம் - மரவுரி

சூரம் - அச்சம், கடலை, வீரம்  
 சோரம் - களவு  
 தாரம் - அரும்பண்டம், இங்குலிகம், நா, பச்சைப்பாம்பின் நஞ்சு, பாதரசம், பிரணவம், மனைவி, மூக்காற் பிறக்குமிசை, வல்லிசை, வீணை நரம்பிலொன்று, வெண்கலம், வெள்ளி  
 தீரம் - கரை, சிறுவரம்பு, வலி  
 தூரம் - சேய்மை  
 நாரம் - அன்பு, கயிறு, நாரத்தை, நீர், பாசி  
 நீரம் - நீர்  
 நேரம் - காலம்  
 பாரம் - கரைப்பொது, கல்லணை, கவசம், சுமை, நிறை, பூமி, வரம்பு  
 பிரம் - பீர்க்கு, பூவரசு, வாகை மரம்  
 பூரம் - ஓர்நாள், ஓர்மருந்து, பூரம்  
 வாரம் - அன்பு, உரிமை, ஏழு கிழமை, கடல், கரை, சிறுவரம்பு, திரை, பங்கு, மலைச் சாரல்  
 வீரம் - ஓர்மருந்து, மலை, வலி, வீரியம்  
 வேரம் - சலஞ்சாதித்தல்  
 காரர் - அச்சமுள்ளோர்  
 சாரர் - வேவுகாரர்  
 சூர் - படை வீரர்  
 சோரர் - திருடர்  
 தீரர் - வலியுடையோர்  
 தேரர் - புத்தர்  
 வீரர் - படை வீரர்  
 சேரலர் - பகைவர்  
 நேரலர் - பகைவர்  
 ஆரல் - ஆரான்மீன், கார்க்கிசை நாள், செவ்வாய், நெருப்பு, மதில்  
 ஈரல் - ஈருள், வியங்கோண்முற்று

ஊரல் - உரிஞ்சல், ஊர்தல், கிளிஞ்சில், வியங்கோண்முற்று  
 ஏரல் - கிளிஞ்சில்  
 கூரல் - புள்ளிறகு, பெண்மயிர், வியங்கோண்முற்று  
 சாரல் - கிட்டல், மருதயாழிசை, மலைப்பக்கம், வியங்கோண்முற்று  
 சூரல் - பிரம்பு, வியங்கோண்முற்று  
 சேரல் - கிட்டல், வியங்கோண்முற்று  
 தூரல் - துன்பம், வியங்கோண்முற்று  
 மூரல் - சிரிப்பு, சோறு, பல்  
 வாரல் - அள்ளாதல், கொள்ளையிடல், வியங்கோண்முற்று  
 வேரல் - மூங்கில்  
 ஆரவாரம் - ஒலி, பேரொலி  
 கோரவாரம் - சந்தனம்  
 வாரவாரம் - கவசம்  
 ஊரன் - மருதநிலத்தலைவன்  
 கீரன் - நற்கிரதேவன்  
 கூரன் - நாய்  
 சூரன் - ஓரசரன், சூரியன், தீ நாய், வீரன்  
 சேரன் - சேரலன்  
 சோரன் - ஆட்டுக்குட்டி, திருடன்  
 தேரன் - ஆயுர்வேதமுழுது முணர்ந்தவோர் புலவன்  
 மாரன் - மண்மதன்  
 வீரன் - அருகன், திண்ணியன், வீட்டுமாச்சாரி  
 காரா - எருமை, வினைமுற்று, வினையெச்சம்  
 தாரா - ஓர்புள், குருகு விண்மீன், வினைமுற்று, வினையெச்சம்  
 சிராட்டல் - சிறப்புச் செய்தல், வியங்கோண்முற்று  
 பாராட்டல் - கொண்டாட்டல், வியங்கோண்முற்று  
 ஊராண்மை - மிக்க செயல்

ஏராண்மை - உழவு  
 போராண்மை - ஆரியசெயல்  
 நாராயணம் - அரசமரம், ஒருப  
 நிடதம், மீன்  
 பாராயணம் - நியமமாகப்  
 படித்தல்  
 சேரார் - பகைவர்  
 தேரார் - கல்லாதார், கீழ்மக்கள்,  
 பகைவர்  
 நேரார் - பகைவர்  
 ஏரார் - வேளாளர்  
 காராளர் - சூத்திரர், பூவைசியர்  
 சீராளன் - சிறுத்தொண்டநாய  
 னார் மகன்  
 பேராளன் - மிருகசீரிட நாள்  
 ஆரி - சோழன், மேன்மை  
 ஊரி - இளமை, சங்கு, மேகம்  
 ஏரி - குளம், புனர்பூசம்  
 ஓரி - ஆண்நரி, ஆண்மயிர், ஆண்  
 முக, காளிவாகனம், கிழநரி,  
 புறமயிர், விலங்கேற்றின்பொது  
 காரி - இந்திரன், ஐயனார், கடை  
 யெழுவள்ளலிலொருவன், கரிக்  
 குருவி, கருமை, களர்நிலம்,  
 காக்கை, கிளி, சனி, நஞ்சு,  
 வயிரவன், வினைசெய்யிடம்  
 கீரி - கீரிப்பிள்ளை  
 சாரி - உலாப்போதல், சூதாடு  
 கருவி, சூறைக்காற்று  
 சூரி - காடுகாள், காளி, புலவர்  
 சேரி - ஊர், தெரு  
 சோரி - இரத்தம், மழை  
 தாரி - வழி  
 தோரி - சோறு  
 நாரி - நாணி, பன்னாடை,  
 பார்வதி, பெண், வாசனை  
 பாரி - கடையெழுவள்ளலிலொரு  
 வன், கட்டில், நற்சீலை, பாரி  
 யென்னேவல், பூமி, மனைவி  
 பூரி - ஓரிகை, கலப்பு நெல், நாணி,  
 பூரியென்னேவல், பொன், மிகுதி  
 பேரி - பறைப்பொது, முரசு

மாரி - கள், சாவு, நீர், பற்பலரிறக்கு  
 நோய், மழை, மேகம், வடுகி  
 மூரி - எருது, எருமை, சோம்பல்  
 நெரிவு, பழமை, பெருமை, வலி  
 யாரி - சுதவு  
 வாரி - இசைக்குழல், கடல், சுதவு,  
 நிறைபுனல், நீர், மதி, மதிற்  
 சுற்று, யானை நிற்குங்கூடம்,  
 யானைப்படுக்குங்குழி,  
 வழி, வாயில், வினையெச்சம்,  
 வெள்ளம்  
 வீரி - காளி, தூர்க்கை  
 வேரி - கள், வாசனை, வெட்டி,  
 வேர்  
 காரிகம் - காவிக்கல்  
 பூரிகம் - அப்ப வர்க்கம்  
 காரிகை - அழகு, ஓர் யாப்புநூல்,  
 கலித்துறை, பெண்  
 கோரிகை - அகப்பை  
 சாரிகை - கவசம், சுங்கம், சுழல்  
 காற்று, சூதாடுகருவி, நாசனை  
 வாய்ப்புள், வட்டமாயோடல்  
 பூரிகை - அப்ப வர்க்கம், ஊதிடும்  
 பூரிகை  
 பேரிகை - ஓர்வாச்சியம்  
 பாரிசம் - பக்கம்  
 வாரிசம் - தாமரை  
 ஆரிடம் - ஆகமம், ஓர்மணம்,  
 நூல், பூசை, வழக்கு, நிலம்  
 பாரிடம் - பூதகணம், பூமி  
 பூரிதம் - நிரம்பப்பட்டது  
 வாரிதம் - மேகம்  
 பாரித்தல் - உண்டாக்கல்,  
 தோற்றல், பரப்பல்  
 பூரித்தல் - உவத்தல், நிறைதல்  
 வாரித்தல் - ஆணையிடல்,  
 தடுத்தல்  
 ஆரியம் - அழகு இமயமலைக்கும்  
 விந்தியமலைக்கும் நடுத்தேசம்,  
 பண்டம், வடமொழி

காரியம் - தொழில்  
 தாரியம் - உவகைப்பறை, எருது,  
 எழுதுகோல், எறிபடைப்  
 பொது, கைவேல், நல்லாடை,  
 பறைப்பொது, முரசு  
 பூரியம் - அரசிருக்கை, ஊர், மருத  
 நிலத்தூர், வேந்தர்வீதி  
 வீரியம் - சுக்கிலம், பறைப்பொது,  
 மீரம்  
 ஆரியர் - ஆசிரியர், புலவர்,  
 வைத்தியர்  
 சீரியர் - அறிஞர், புலவர்  
 சூரியர் - புலவர்  
 பூரியர் - கீழ்மக்கள்  
 வீரியர் - வீரர்  
 ஆரியன் - அறிவுடையன்,  
 ஐயனார், குரு சூரியன்,  
 புலவன், மிலேச்சன்,  
 வைத்தியம்  
 சூரியன் - சோழன், ஞாயிறு  
 நேரியன் - சோழன்  
 ஆரியை - சாளி, தூர்க்கை, பார்வதி  
 சாரியை - சாரியை  
 பாரியை - மனைவி, வினைமுற்று  
 ஊரு - அச்சம், தொடை  
 சாரு - கிள்ளை  
 தாரு - மரக்கொம்பு, மரப்பொது  
 பீரு - அச்சமுள்ளோன், புருவம்  
 பூரு - புருவம்  
 மேரு - பொன்மலை, மலை  
 சேருகம் - நாகணவாய்ப்புள்  
 பூருகம் - மரம்  
 காருகன் - நெய்ப்பவன்  
 சாருகன் - கொலைசெய்வோன்  
 தாருகன் - ஓரசுரன்  
 பீருகன் - அச்சமுள்ளோன்  
 சீருணம் - செம்பு  
 தாருணம் - அச்சம், பயங்கரம்  
 வாருணம் - அட்டாதச வுப  
 புராணத்தொன்று, கடல்,  
 மேற்கு

ஊருணி - ஊரடுத்தகுளம்  
 காருணி - வானம்பாடி  
 வாருணி - அகத்தியமுனி, கள்,  
 சதயநாள், மேற்கு  
 மாருதம் - காற்று  
 வீருதம் - மிடைதூறு  
 ஆருவம் - நீர்  
 பூருவம் - ஆதி, கிழக்கு பழமை,  
 முன்பு  
 ஈருள் - ஈரல்  
 சீருள் - ஈயம், செம்பு, பஞ்ச  
 லோகம்  
 ஆருடம் - ஏறுதல்  
 காருடம் - அட்டாதச புராணத்  
 தொன்று  
 ஆருடம் - அமையாமை, நீங்காமை  
 காருபம் - ஓர்பதவி  
 ஆரை - நீருளாரை, புற்பாய்,  
 மதில்  
 ஓரை - இராசிப்பொது, கலன்கள்,  
 சமயம், தோழி, மகனீர்கூட்டம்,  
 மாதர் விளையாடுங்களம்,  
 விளையாட்டு, வினைமுற்று  
 சாரை - ஓர் செடி, வினைமுற்று  
 கூரை - சிற்றில், வினைமுற்று  
 கோரை - கோரைப்புல்  
 சாரை - ஓர் சாதிப் பாம்பு,  
 வினைமுற்று  
 சீரை - சீலை, மரவுரி  
 சூரை - ஓர்செடி, வினைமுற்று  
 தாரை - ஒழுங்கு, கண், கண்ணணி,  
 காளம், கூர்மை, கொடிப்  
 படை, சீலை, சுக்கிரீவன்  
 மனைவி, திகிரி, தேவகுருவின்  
 மனைவி, நா, நேரோடல்,  
 மழை, வழி, விண்மீன், வினை  
 முற்று  
 தேரை - தவளையிலோர் பேதம்,  
 வினைமுற்று  
 தோரை - அரைப்பட்டிகை, இரத்  
 தம், ஓணான், ஓர்வகை நெல்,  
 கை, மூங்கிலரிசி, விரலிறை

நாரை - ஓர்நீர்ப்புள்  
 பாரை - கடப்பாரை, வினைமுற்று  
 வாரை - மரவுத்தரம், வினைமுற்று  
 வீரை - ஓர்மரம், கடல், துன்பம்  
 ஆர் - ஆத்தி, ஆர்தலைச்செய்  
 யென்னுமேவல், ஐந்துருவாணி,  
 கூர்மை, சோதி, தேர், வண்டி  
 யகவாய், நிறைவு, பலர்பால்  
 விசுதி (உ-ம்: திணிதோளார்),  
 பாசு பூமி, யாரென்வினா  
 ஈர் - ஈர்தலைச்செய்யென்னேவல்,  
 மயிரிற் பற்றுமீர்  
 ஊர் - ஊரென்னேவல், ஊர்  
 ஏர் - அழகு, உழுமாடு  
 கார் - ஆவணி புரட்டாசியின்  
 பருவம், இருள், கருங்குரங்கு,  
 கருமை, காரென்னேவல், கார்  
 நெல், நீர், மேகம், வெள்ளாடு  
 கீர் - சொல்  
 கூர் - கூரென்னேவல், நுனி, மிகுதி  
 சார் - அழகு, இடம், சாரென்  
 னேவல்  
 சீர் - அழகு, காற்றண்டை,  
 சித்திரம், செய்யுளுறுப்பு, செல்  
 வம், தண்டாயுதம், தாள  
 வொத்து, துலாராசி, நன்மை,  
 பாரம், புகழ்  
 சூர் - அச்சம், சூரென்னேவல்,  
 துன்பம், தெய்வப்பெண்,  
 தெய்வம், நோய்  
 தார் - கிண்கிணியிமாலை, கொடிப்  
 படை, படை, பூ பூவரும்பு,  
 மாலை  
 தூர் - தூரென்னேவல், வேர்  
 தேர் - இரதம், உரோகணிநாள்,  
 தேரென்னேவல்  
 நார் - அன்பு, கயிறு  
 நீர் - குணம், நீர், முன்னிலைப்  
 பெயர்  
 நேர் - உடன்பாடு, உவமை,  
 ஓரசை, செவ்வை, நீளம்,  
 நூட்பம், நேரென்னேவல், பாதி

பார் - உரோகணிநாள், தேரின்  
 பரப்பு, பாரென்னேவல், பூமி  
 பீர் - அச்சம், பசலை, பீர்க்கு,  
 முலைப்பால்  
 போர் - சதயநாள், நெற்போர்,  
 பொருதல், போரென்னேவல்  
 மோர் - மோர்  
 யார் - வினா  
 வார் - கச்சு, நீர், நீளம், நேர்மை,  
 வாரென்னேவல்  
 வேர் - மூலம்  
 ஊர்கோள் - சூரியனைச் சூழத்  
 தோன்றும் வட்டம்  
 கார்கோள் - கடல்  
 ஆர்க்கம் - இரத்தம்  
 தீர்க்கம் - நிச்சயம், நீளம்  
 மார்க்கம் - நெடுந்தெரு, மார்கழி  
 மாதம், வழி  
 மூர்க்கம் - சலஞ்சாதித்தல், நாகப்  
 பாம்பு  
 ஈர்க்கு - ஈர்க்கு  
 பீர்க்கு - ஓர்கொடி  
 ஊர்ச்சம் - கார்த்திகைமாதம்  
 கூர்ச்சம் - தருப்பை  
 சார்ச்சி - சார்தல்  
 தேர்ச்சி - எண்ணல், கல்வி,  
 தெளிவு  
 ஆர்தல் - குடித்தல், தங்கல்,  
 நிறைதல், புசித்தல்  
 ஈர்தல் - பிளத்தல்  
 ஊர்தல் - ஊருதல், செலுத்தல்,  
 பரத்தல்  
 ஓர்தல் - ஆராய்தல்  
 கூர்தல் - ஆராய்தல், மிகுதல்  
 சார்தல் - கலத்தல், கிட்டல்  
 சேர்தல் - அடுத்தல்  
 சோர்தல் - வாடல், விழுதல்  
 தீர்தல் - நடத்தல், நீளம், முடித்தல்,  
 விடுதல்  
 தேர்தல் - ஆராய்தல், சொல்லல்,  
 தெரிதல்



நேர்தல் - ஈதல், உடன்படல்,  
எதிர்த்தல், கிட்டல், பொருதல்,  
வேண்டல்  
பேர்தல் - அகலல், பெயர்தல்  
வார்தல் - உயர்ச்சி, தெரிதல்,  
நீளல், வாருதல்  
தீர்த்தம் - திருவிழா, நீர்  
மூர்த்தம் - இருகடிசைப் பொழுது  
உடல்  
ஆர்த்தர் - துயருறுவோர்  
தீர்த்தர் - கடவுளர்  
தூர்த்தர் - வஞ்சகர், விடர்  
ஆர்த்தல் - அணிதல், ஒலித்தல்,  
கூட்டல், பொருத்தல்  
ஈர்த்தல் - அறுத்தல், இழுத்தல்,  
பிளத்தல்  
கார்த்தல் - காழ்த்தல்  
கூர்த்தல் - உவர்த்தல்  
சூர்த்தல் - சமூலல்  
சேர்த்தல் - கமைத்தல், சேர்த்  
திடல்  
தீர்த்தல் - முடித்தல், விடுத்தல்  
தூர்த்தல் - செறுத்தல்  
நீர்த்தல் - நீர்மையுளதாதல்  
பார்த்தல் - காணல், வணங்கல்  
பேர்த்தல் - பெயர்த்தல்  
போர்த்தல் - மூடுதல்  
வார்த்தல் - வார்த்துதல்  
வேர்த்தல் - கோபம், வியர்த்தல்  
தீர்த்தன் - அருகன், உபாத்தியா  
யன், குரு, சிவன்  
தூர்த்தன் - வஞ்சகன், விடன்  
பார்த்தன் - அருச்சுனன்  
கீர்த்தி - புகழ்  
சீர்த்தி - மிகுபுகழ்  
பூர்த்தி - நிறைவு  
பேர்த்தி - பெயர்த்தி, வினைமுற்று  
மூர்த்தி - அருகன், உடல், உருவம்,  
புத்தன்  
கார்த்திகை - ஓர் மாதம், தூர்க்கை  
கூர்த்திகை - ஆயுதப்பொது

தீர்த்திகை - ஆறு  
தூர்த்தை - தூர்த்தகுணமுள்ளாள்  
வார்த்தை - வசனம், வினைமுற்று  
சார்ந்தார் - உறவோர்  
சேர்ந்தார் - சிநேகிதர்  
ஏர்பு - எழுச்சி  
சார்பு - சார்வு, வினையெச்சம்  
சேர்பு - வினையெச்சம், வீடு  
நேர்பு - எழுச்சி, நீளம், வினை  
யெச்சம்  
மார்பு - அகலம், நெஞ்சு  
ஆர்ப்பு - சுட்டு, சிரிப்பு, பேரொலி,  
போர்  
ஈர்ப்பு - ஈர்த்தல்  
ஓர்ப்பு - கர்மமுடிக்குந்துணிவு,  
பொறுமை  
கார்ப்பு - மிளகு முதலிய காரம்  
கூர்ப்பு - உள்ளது சிறத்தல்,  
கூர்த்தல்  
தீர்ப்பு - தீர்த்தல்  
பார்ப்பு - கோட்டில் வாழ் விலங்  
கின் பிள்ளை, தவழ்சாதியின்  
பிள்ளை, பறவைக்குஞ்சு  
போர்ப்பு - போர்த்தல்  
வார்ப்பு - வார்த்தல்  
ஆர்மை - கூர்மை, மதி  
கூர்மை - நுண்மை  
சீர்மை - சிறப்பு  
நீர்மை - ஒப்புரவு, குணம்  
நேர்மை - நுண்மை  
ஆர்வு - ஆராய்தல்  
சார்வு - ஆசைப்பெருக்கம், இடம்,  
சார்வு, பற்று  
சேர்வு - திரட்சி, மருகநிலத்தூர்,  
வீடு  
சோர்வு - களவு, மறதி  
சேர்வை - கூட்டம், வினைமுற்று  
தீர்வை - இறை, கீர், வினைமுற்று  
தூர்வை - அருகு, செத்தை  
பார்வை - கண், மதிப்பு  
போர்வை - தோல், முடுதல்

ல

சால - மிகுதி, வினையெச்சம்  
 போல - உவமைச்சொல், வினையெச்சம்  
 ஆலகண்டன் - சிவன்  
 நீலகண்டன் - சிவன்  
 சாலகம் - அதலலோகம், இளம் பூவரும்பு, சலதாரை, சிலந்திப் பூச்சிவலை, பலகணி, பறவைக் கூடு  
 மூலகம் - கிழங்கு, முள்ளங்கி  
 மேலகம் - மோக்கம்  
 வாலகம் - வால்  
 மாலதி - சிறுசண்பகம், மல்லிகை, மூல்லை  
 வாலதி - யானைவால், வால்  
 ஆலம் - அம்புக்கூடு, ஆலமரம், நீர், பாம்பினஞ்சு, மலர்ந்தபூ மழை  
 ஏலம் - மயிர்ச்சாந்து, வாசனைப் பண்டம்  
 ஒலம் - ஒலி, கடல், பாம்பு  
 காலம் - பொழுது, விடியல்  
 கீலம் - ஆணி, சவாலை, பிசின்  
 கூலம் - கடற்கரை, கடைவீதி, கரை, காராமணி, பசு, பல பண்டம், பாகல், மந்தி, மரை, வரம்பு, விலங்கின்வால்  
 கேலம் - மகளிர் விளையாட்டு  
 கோலம் - அழகு, இலந்தைக்கனி, ஒப்பனை, தெப்பம், நீரோட்டம், பலகோலம், பறவை, பன்றி, பாக்கு, பீர்க்கு, மருட்பன்றி, விந்தை நகர்  
 சாலம் - அரண், ஆச்சாமரம், இளம் பூவரும்பு, கூட்டம், செடி, பலகணி, மரப்பொது, மாயவித்தை, வலை, விலங்கின் கூட்டம்

சீலம் - குணம், சரித்திரம், சீந்தில், தருமம், நல்லறிவு, நல்லொழுக்கம்  
 சூலம் - இரேவதிநாள், ஓராயுதம்  
 சேலம் - ஓரூர்  
 ஞாலம் - பூமி  
 தாலம் - உண்கலம், கூந்தற்பனை நா, பனை, பூமி, யானைச்செவி  
 தூலம் - பஞ்சு, பருமை, வீட்டுத்திரம்  
 நீலம் - இருள், கருங்குவளை, கறுப்பு, காற்று, நஞ்சு, நீலநிறம், நீலமணி, பனைமரம்  
 பாலம் - ஆற்றுப்பாலம், நெற்றி, பூமி, மரக்கொம்பு, மழு  
 மாலம் - குங்குமமரம், பேய்  
 மூலம் - ஓர் நாள், ஓர் நோய், காரணம், கிழங்கு முதல், வேர்  
 வாலம் - தலைமயிர், வால்  
 சாலர் - நெய்ததிலமாக்கள்  
 பாலர் - இடையர், பிள்ளைகள்  
 மாலர் - கவசம், பார்ப்பனப் பெண்ணுக்குள் சூத்திரனுக்கும் பிறந்தோர், புலையர், வேடர்  
 ஆலல் - ஆடல், ஒலித்தல், மயிற் குரல், வியங்கோண்முற்று  
 ஏலல் - இயலல், வியங்கோண் முற்று  
 காலல் - கொப்பளித்தல், சத்தி பண்ணல், வியங்கோண்முற்று  
 கோலல் - சூழ்ந்திடல், வளைத்தல், வியங்கோண்முற்று  
 சூலல் - அறுத்தல், வியங்கோண் முற்று  
 நாலல் - தாழ்த்தல், தொங்கல், வியங்கோண்முற்று, விழுதல்  
 போலல் - உவமை, வியங்கோண் முற்று  
 ஆலவட்டம் - ஆலவட்டம்  
 தாலவட்டம் - பூமி, யானைச் செவி, யானைவால்

காலன் - சனி, நமன்  
 நீலன் - சனி  
 வேலன் - முருகன், வெறியாட்  
 டாளன்  
 ஏலாமை - கூடாமை, தகாமை  
 தோலாமை - தோல்வியின்மை  
 நோலாமை - தவமின்மை,  
 பொறாமை  
 வாலாமை - அசுத்தம், மகளிர்  
 சூதகம்  
 ஆலாலம் - விடம், வெளவால்  
 கீலாலம் - உதிரம், காடி, நீர்  
 தாலாலம் - பழிமொழி  
 ஆலி - அமுதம், ஆலாங்கட்டி,  
 களியென்னேவல், கள், காற்று,  
 மழை, மழைத்துளி  
 ஏலி - கள்  
 காலி - கழிவுநாள், கள், பசுக்  
 கூட்டம்  
 கூலி - நாட்கூலி  
 கோலி - இலந்தைமரம், மயிர்,  
 வினையெச்சம்  
 சாலி - அருந்தி, கவசம், கள், நெல்  
 சூலி - கருப்பிணி, காடுகாள், காளி,  
 சிவன், துர்க்கை  
 தாலி - மங்கலநாண்  
 நாலி - முத்து  
 நீலி - அவுரி, கறுப்பு, காளி,  
 துர்க்கை, பார்வதி, மேக  
 வண்ணப் பூவுள மருதோன்றி  
 மரம்  
 பாலி - ஆலமரம், கள், பாலி  
 யென்னேவல்  
 பீலி - ஆலவட்டம், சிறு சின்னம்,  
 பெருஞ்சவளம், பொன், மதில்,  
 மயில், மயிற்றோகை, மாதர்  
 காலணி, வாச்சியம்  
 போலி - ஒன்றுபோலொன்  
 றிருத்தல்  
 மாலி - ஓரரக்கன், கள், மாலை  
 யணிந்தவன்

வாலி - இந்திரன் மகனாகிய  
 வானரன்  
 வேலி - ஊர், ஓரளவை நிலம்,  
 காவல், மதில்  
 சாலிகை - கவசம்  
 பாலிகை - உதடு, படைவாளின்  
 முட்டி, முளைதெளிக்கும்  
 பாலிகை, வட்டம்  
 மாலிகை - நிரல்பட நிற்குங் குழு,  
 மாலை  
 மூலிகை - வேர்  
 ஆலித்தல் - களித்தல்  
 பாலித்தல் - ஈதல், காத்தல்  
 காலியம் - விடியல்  
 மூலியம் - விலை  
 சாலினி - கள்வாணிச்சி, தேவர்க்  
 காடுவள்  
 மாலினி - காளி  
 பாலுகம் - கருப்பூரம்  
 மாலுகம் - வேம்பு  
 வாலுகம் - வெண்மணல்  
 ஏலுதல் - பொருந்தல்  
 ஞாலுதல் - நாலல்  
 காலாரம் - தவளை  
 சாலாரம் - தவளை, மேன்மை  
 மாலாரம் - வில்வமரம்  
 காலேகம் - நால்வகைச்சாந்து  
 சாலேகம் - சந்தனம், சிந்தூரம்,  
 பலகணி பூவரும்பு  
 சேலேகம் - சந்தனம், சிந்தூரம்  
 காலேயம் - கத்தூரிமஞ்சள், பசுக்  
 கூட்டம், மோர்  
 சாலேயம் - நெல்வினையும் நிலம்  
 ஆலை - கரும்பாலை, கள், வினை  
 முற்று  
 ஓலை - ஒலி, தென்னோலை,  
 பணையோலை  
 காலை - பொழுது விடியற்காலம்,  
 வினைமுற்று  
 சாலை - அரசன்மனை, அறத்தின்  
 சாலை, குதிரைப்பந்தி, சாலை,  
 வினைமுற்று

சீலை - சேலை

சூலை - ஓர் நோய், வினைமுற்று

சேலை - சீலை

சோலை - தோப்பு

பாலை - ஓர் நிலம், ஓர் மரம், ஓர் வகைப் பாடல், கடல், புநர்பூச நாள், மிருகசிரிட நாள்

மாலை - அந்திப்பொழுது அரசன் மனை, இயல்பு, இரா, ஒழுங்கு, சொல்லாலும் பூவாலும் பொன்னாலு மணி யாலுந் தொடுத்த தொடை, நோய்

மூலை - கோணம்

வேலை - கடல், கடற்கரை, தொழில், நிகழ்காலம்

நூலோர் - அறிஞர், பார்ப்பார், மந்திரிகள்

மேலோர் - அறிஞர், வானோர்

ஆலோலம் - நீரொலி, புள்ளோச்சல்

காலோலம் - அண்டங்காக்கை

ஆல் - அசைச்சொல் (உ-ம்: நாடாமாலாராமால்), ஆமெனல், ஆலமரம், வியங்கோள்விசுதி (உ-ம்: மரீஇயதொரால்), ஆலென் னேவல், வேற்றுமைபுருபு (உ-ம்: வாளால் வெட்டினான்)

ஓல் - ஒலித்தல்

கால் - அளவு, ஏழனுருபு (உ-ம்: ஊர்க்கானிவந்த பொதும்பர்) காலன், கால், காற்று, குறுந் தறி, கையூன்றுகோல், தூண், தேருருள், பூந்தாள், பொழுது, மகன், மரக்கால், முளை, வழி, வாய்க்கால்

கீல் - சந்து

கோல் - அஞ்சனக்கோல், அம்பு, அளந்திடுகோல், இலந்தை, ஊன்றுகோல், எழுதுகோல், குதிரைச்சுமட்டி, செங்கோல்,

துலாம், துலாராசி, தூண்டில், தெப்பம், மரக்கொம்பு, யாழி னரம்பு

சால் - சாலென்னேவல், நீர்ச்சால், படைச்சால், மிகுதி

சூல் - கருப்பம், சூலென்னேவல்

சேல் - கெண்டைமீன்

தால் - பிள்ளைக்கவியிலோர் பருவம்

தோல் - அழகு, எண்வகை வனப்பினிலொன்று, துருத்தி, தோலாற்செய்த கேடகம், தோலென்னேவல், தோல்,

யானை

நீல் - காற்று, நிலம்

நூல் - எண்ணல், கல்வி நூல், நூலென்னேவல், பஞ்சினூல்

பால் - இடம், உரிமை, குணம், பக்கம், பங்கு, பாதி, பால், வெண்மை

பூல் - ஓர் செடி

போல் - பதர், போலென்னேவல், மூங்கில்

மால் - அருகன், இந்திரன், கருமை, காற்று, சோழன், திருமால், புதன், மயக்கம், மேகம், வேடமை

மேல் - அகலம், ஆகாயம், இனி யென்பது, ஏழனுருபு (உ-ம்: தன் மேற்கடுவரை நீரிர்கடுத்து வரக்கண்ணும்), மேல், மேற்கு

வால் - சுத்தம், மிகுதி, வால், வெண்மை

வேல் - ஆயுதப்பொது, கைவேல், மூங்கில், வேலமரம்

சால்பு - ஊக்கம், கல்வி, மாட்சிமை, மேன்மை, வினையெச்சம்

மால்பு - கண்ணேணி

கால்வாய் - வாய்க்கால், வினை முற்று

நால்வாய் - யானை, வினைமுற்று

வ

சாவகம் - பதினெண் பாடையிலொன்று  
 சேவகம் - சேவகத் தொழில், யானை துயிலிடம், வீரம்  
 பாவகம் - இயல்பு, கருத்து  
 சாவகர் - சமணர்  
 சீவகர் - புத்த தவத்தோர்  
 சாவகன் - சனி  
 சீவகன் - ஓரரசன்  
 பாவகன் - தூய்மை செய்வோன், நெருப்பு  
 தேவகி - கண்ணன்றாய்  
 பாவகி - முருகன்  
 ஆவணம் - அடையாளம், உரிமை, கடை, தெரு தேர் மொட்டுப் பொருந்தியபிடம், புநர்பூசம், முறிச்சீட்டு  
 காவணம் - பந்தல்  
 கேவணம் - மணியைப் பதிக்குங்குழி  
 கோவணம் - கௌபீனம்  
 நாவணம் - உண்ணாக்கு  
 ஆவம் - அம்புக்கூடு, நாணி  
 கூவம் - கிணறு  
 கோவம் - கோபம், பொன்  
 தாவம் - காடு, காட்டுத்தீ, மருத நிலத்தார்  
 பீர்வம் - கருத்து, பாபம்  
 ஓவர் - கம்மாளர், பாடற்கீழ் மக்கள்  
 கோவர் - இடையர்  
 ஆவலம் - கொல்லை  
 கேவலம் - ஒருங்கு, தனிமை, மோக்கம்  
 ஆவலர் - காதலர், கொண்கர்  
 காவலர் - அரசர், புருடர்  
 கூவலர் - நூல்வல்லோர்  
 கோவலர் - இடையர்  
 நாவலர் - சுற்றவர், புலவர்  
 பாவலர் - சுவிகள், புலவர்

மாவலர் - சூதிரைப்பாகர், யானைப் பாகர்  
 மேவலர் - பகைவர்  
 காவலன் - அரசன், தலைவன்  
 கோவலன் - கண்ணகி கணவன்  
 ஆவல் - ஆசை, வளைவு  
 ஏவல் - ஆணைசெலுத்தல், வியங்கோண்முற்று  
 ஓவல் - ஒழிதல், வருந்தல், வியங்கோண்முற்று  
 காவல் - அரண், காத்தல், சிறைச் சாலை, மதில், வியங்கோண்முற்று  
 கூவல் - அழைத்தல், கிணறு, சொல்லுதல், பள்ளம், வியங்கோண்முற்று  
 சீவல் - சீவதல், வியங்கோண்முற்று  
 சேவல் - காவல், கோழி, மயிலொழிந்த பறவையான்  
 தாவல் - தாண்டல், பாய்தல், வியங்கோண்முற்று  
 தூவல் - சிந்தல், மழை பெய்தல், மழைத்துளி, மழைத்தூவல், வியங்கோண்முற்று  
 நாவல் - ஓர்மரம், நெற்போர் தெழிக்கும் பசுட்டினங்களைத் தூரப்பதோர் சொல்  
 நீவல் - தடவல், தடைத்தல், வியங்கோண்முற்று  
 பாவல் - பாடக்குறடு, வியங்கோண்முற்று  
 பூவல் - சிவப்பு, தூர்வு, வியங்கோண்முற்று  
 மேவல் - ஆசைப்பெருக்கம், உண்டல், வியங்கோண்முற்று, விரும்பல்  
 வாவல் - தாண்டல், வியங்கோண்முற்று வெளவால்  
 சீவனம் - உயிர் வாழ்தல், நீர்  
 பாவனம் - தூய்மை, தூய்மை செய்வது  
 சீவன் - உயிர், வியாழம்

தேவன் - அருகன்  
 நாவாய் - இரேவதிநாள், மரக்கலம்  
 மோவாய் - தாடி  
 ஆவி - உயிர், உயிர்ப்பு, குளம்,  
 கொட்டாவி விடுவென்னே  
 வல், பிட்டு, புகை, வாசனை  
 காவி - கருங்குவளை, காவிக்கல்  
 தீவி - புலி  
 தூவி - அன்னத்திறகு, இறகு,  
 மயிற்றோகை, வினையெச்சம்  
 தேவி - காளி, துர்க்கை, பார்வதி,  
 மணவி  
 நாவி - கத்தாரி மிருகம்  
 நீவி - கொய்சகம், சிலை, வினை  
 யெச்சம்  
 பாவி - தீயோன், பாவியென்  
 னேவல்  
 வாவி - குளம், வினையெச்சம்  
 ஓவியம் - சித்திரம்  
 சூவியம் - காப்பியம்  
 நீவியம் - சிலை  
 ஆவியர் - வேடர், வேளாளர்  
 ஓவியர் - சித்திரக்காரர்  
 கூவியர் - மடையர்  
 ஆவிரம் - இடையருர்  
 கூவிரம் - தேரிடக்கியம், தேர்,  
 தேர்க்கொடிஞ்சி, வில்வமரம்  
 தீவிரம் - சூரியகிரணம், நரகம்,  
 பெருங்கோபம்  
 காவிரி - காவேரி  
 கூவிரி - தேர்  
 கூவிளம் - வில்வமரம்  
 மாவிளம் - வில்வமரம்  
 ஏவு - அம்பு, செலுத்தென்னேவல்,  
 வருத்தம்  
 சாவு - சாவு, பிசாசம்  
 தாவு - சூதிரைநடை, தாவென்  
 னேவல், பசை, பற்றுக்கோடு,  
 வருத்தம், வலி  
 தீவு - இடைக்குறை, சுவை  
 தூவு - ஊன், தூவென்னேவல்

நூவு - எள்  
 நோவு - நோய்  
 மேவு - ஆசை, மேவென்னேவல்  
 வீவு - சாவு  
 வேவு - ஒற்று, வேதல், வேவென்  
 னேவல்  
 தாவுதல் - தாண்டல், பரத்தல்  
 வாவுதல் - கடத்தல்  
 கோவெனல் - அனுசரணவோசை  
 மாவெனல் - அழைத்தல்  
 வாவெனல் - அழைத்தல்  
 கோவை - அணிவடம், ஓர்கொடி,  
 ஓர்நகர், கோத்தல், வினைமுற்று  
 தேவை - ஒருர்  
 பாவை - சித்திரப்பாவை, பெண்,  
 மதில்  
 பூவை - காயாமரம், நாகண  
 வாய்ப்புள், பெண், வினைமுற்று  
 கோவைசியர் - இடையர்  
 பூவைசியர் - உழவர், வேளாளர்

## மு

ஏழகம் - செம்மறிக்கடா, துரு  
 வீட்டேறு  
 காழகம் - ஆடை, கடாரமென்னு  
 மூர், கருமை  
 மேழகம் - கவசம், செம்மறிக்கடா,  
 துருவாட்டேறு  
 ஆழம் - ஆழ்தல்  
 ஈழம் - கள், சிங்களதேசம், பொன்  
 சோழம் - ஓர் தேசம்  
 தோழம் - தொழுவம்  
 வேழம் - கரும்பு, கொறுக்கை,  
 மூங்கில், யானை  
 ஆழல் - ஆழ்தல், கறையான்,  
 வியங்கோண்முற்று  
 ஊழல் - நரகம், வியங்கோண்  
 முற்று

கேழல் - பன்றி  
 சாழல் - ஓர்விளையாட்டு, கரடி  
 சூழல் - ஆராய்தல், இடம், சுருத்து  
 குறிப்பு, வியங்கோண்முற்று  
 ஞாழல் - குங்குமமரம், கோங்கு  
 மரம், பலினி  
 நீழல் - ஒளி, நிழல், நோய்  
 மோழல் - பன்றி  
 சோழன் - மூவேந்தரிலொருவன்  
 தோழன் - பாங்கள்  
 ஆழி - கடல், சக்கரம், தேருருளை,  
 மோதிரம், யானைக்கைநுனி,  
 வட்டம்  
 ஊழி - உறைகாலம், பூமி, யுகமுடிவு  
 காழி - சீகாழி  
 கோழி - உறையூர், கோழி  
 சூழி - உச்சி, உச்சிக்கொண்டை,  
 கடல், குளம், சுனை, யானை  
 முகபடாம்  
 தாழி - குடம், சாடி, பரணிநாள்  
 தோழி - பாங்கி  
 நாழி - அளக்குநாழி, உட்டுளை,  
 பூரட்டாதி  
 பாழி - அகலம், உரை, ஊர்,  
 குகை, சயனம், தேவர்கோயில்,  
 பகைவருர், பெருமை, மருத  
 நிலத்தூர், முனிவர்வாசம், வலி  
 பூழி - குழைசேறு, சேற்றிலெழுங்  
 குமிழி, பராகம், புழுதி  
 மூழி - அகப்பை, துடுப்பு, மத்து  
 மேழி - மேழி  
 வாழி - இடைச்சொல்  
 வீழி - ஓர்செடி  
 நாழிகை - உத்திரட்டாதி, நாழிகை  
 நோழிகை - நூலின்றார்  
 காழியர் - வண்ணார்  
 மேழியர் - பூவைசியர், மருதநில  
 மாக்கள்  
 நாழில் - குவிதல், கொடிக்கொத்  
 தான், கொலை, படர்கொடி,  
 யானை

பூழில் - அகில்  
 ஏழை - அறிவில்லான், தரித்திரன்,  
 பெண்  
 கூழை - இறகு, கடையின்மை,  
 சேறு, நடு, படைப்பின்னணி,  
 படை வகுப்பு, பெண்மயிர்,  
 பொன், மயிற்றோகை  
 கோழை - கொடுமை, கோழை  
 தாழை - தாழை மரம், தென்னை  
 மரம், வினைமுற்று  
 நூழை - நுண்மை  
 பீழை - துன்பம்  
 பூழை - கோபுரவாயிற்கதவு  
 விட்டுப் புகும்வழி  
 பேழை - பெட்டி  
 மாழை - அழகு, அறிவின்மை,  
 உலோகக்கட்டி, ஒலை, திரட்சி,  
 புளி, மா, பொன், மாமரம்  
 மூழை - துடுப்பு, மத்து, முகவை  
 மோழை - கஞ்சி, கொம்பின்மை  
 வாழை - வாழைமரம், வினை  
 முற்று  
 ஊழ் - ஊழ்த்தவைச்செய்யென்  
 னேவல், குணம், பகை, பழமை,  
 முறை, வெய்யில்  
 ஏழ் - ஓரெண்  
 காழ் - ஒளி, காழென்னேவல்,  
 பருக்கைக்கல், பளிங்கு, மணி  
 வடம், வயிரம், விதை  
 கீழ் - ஈனம், ஏழனுருபு (உ-ம்: ஆல  
 நீழற்கீழன்றொருநால்வருக்  
 கறநெறியுரைத்தானை), கடி  
 வாளம், கிழக்கு, கீழென்னே  
 வல், பள்ளம், மறதி  
 கூழ் - சோறு, பயிர், பொன்  
 சேழ் - உவமை, ஒளி, நிறம்  
 தாழ் - சுவர்ப்புறத்துண்டவுத்  
 திரம், தாழக்கோல், தாழென்  
 னேவல்  
 பாழ் - பாழென்னேவல், பாழ்த்தல்  
 பேழ் - பெருமை

யாழ் - அச்சவினிநாள், திருவா  
 திரைநாள், மிதுனவிராசி,  
 வீணை  
 வீழ் - மரவிழுது, வீழென்னேவல்  
 மாழ்கல் - சாதல், மயக்கம்,  
 மேவல், வியங்கோண்முற்று  
 மூழ்கல் - முழுகல், வியங்கோண்  
 முற்று  
 வாழ்க்கை - ஊர், செல்வம், மருத  
 நிலத்தார், மனைவி, வாழ்தல்  
 வீழ்க்கை - சோதிநாள், வினை  
 முற்று, வீழ்த்தல்  
 ஆழ்தல் - அழுந்தல், தாழ்தல்  
 கீழ்தல் - கிழித்தல், பிளத்தல்  
 சூழ்தல் - கருதல், சூழ்ந்திடல்,  
 பிற்படை  
 தாழ்தல் - ஆசை, ஆசைப் பெருக்  
 கம், தங்கல், வணங்கல்  
 போழ்தல் - பிளத்தல்  
 மாழ்தல் - சோம்பல், மயக்கம்  
 வாழ்தல் - வாழ்வு  
 வீழ்தல் - ஆசை, ஆசைப் பெருக்கம்,  
 மேவல், விழுதல்  
 ஆழ்த்தல் - கட்டல், தாழ்த்தல்,  
 வியங்கோண்முற்று  
 ஊழ்த்தல் - ஊன், செவ்வி, நினை  
 தல், பதனழிவு, புலால், மடித்தல்  
 காழ்த்தல் - கார்த்தல்  
 தாழ்த்தல் - தாழ்த்துதல், மந்தம்,  
 வியங்கோண்முற்று  
 பாழ்த்தல் - பாழாதல்  
 மூழ்த்தல் - மொய்த்தல், வியங்  
 கோண்முற்று  
 வாழ்த்தல் - துதித்தல், வியங்  
 கோண்முற்று  
 வீழ்த்தல் - வியங்கோண்முற்று,  
 விழுவித்தல்  
 கீழ்வாய் - தாடி, வினைமுற்று  
 பேழ்வாய் - பெருவாய்  
 தாழ்வு - ஈனம், பள்ளம்  
 வாழ்வு - முறைமை, வாழ்தல்

ள

காளகம் - காளம்  
 கோளகம் - பட்டுச்சீலை,  
 மண்டலிப் பாம்பு, மிளகு  
 தாளகம் - ஓர் மருந்து  
 காளம் - எட்டிமரம், கருமை, சிறு  
 சின்னம், சூலம், நஞ்சு, மேகம்  
 கோளம் - திரண்ட வடிவு  
 சோளம் - ஓர்பயிர்  
 தாளம் - உட்டுளை  
 நீளம் - தூரம்  
 மேளம் - பல வாச்சியக்கூட்டம்  
 ஆளல் - ஆளுதல், வியங்கோண்  
 முற்று  
 கீளல் - கிழித்தல், வியங்கோண்  
 முற்று  
 நீளல் - ஓடல், தூரம், வியங்  
 கோண்முற்று  
 மாளல் - சாதல், வியங்கோண்  
 முற்று  
 மீளல் - திரும்பல், வியங்கோண்  
 முற்று  
 மூளல் - மூளுதல், வியங்கோண்  
 முற்று  
 ஏளனம் - அவமதிச்சிரிப்பு, நீக்கல்  
 மேளனம் - கூட்டம்  
 ஊளன் - ஆணரி  
 கேளன் - தோழன்  
 கோளன் - கோளுரைப்போன்  
 தாளாண்மை - ஊக்கம், முயற்சி  
 வேளாண்மை - ஈகை, உபகாரம்,  
 மெய்  
 தாளாளர் - வைசியர் பொது  
 வேளாளர் - ஈகையாளர், பூவை  
 சியர்  
 ஆளி - ஆளுவோன், ஒழுங்கு,  
 கரைப்பொது, சிங்கம், செய்  
 கரை, யாளி  
 ஒளி - ஒழுங்கு, யானைக்கூட்டம்



காளி - அட்டாதசவுப புராணத்  
தொன்று, காளி, சிங்கம்,  
பார்வதி  
கூளி - உறவு, எருது, குற்றம்,  
தொகுதி, பூதம், பெருங்கமுகு,  
பேதம், பேய், பொலியெருது  
கேளி - தெங்கு, மகளிர்  
விளையாட்டு  
கோளி - அத்திமரம், ஆலமரம்,  
கொள்வோன்  
சூளி - ஆண்மயிர்  
ஞாளி - கள், நாய்  
தாளி - அனுடநாள், ஓர்கொடி,  
தாளியென்னேவல், பனைமரம்  
தூளி - குதிரையினார்ப்பு, பராகம்,  
புழுதி  
தேளி - ஓர்மீன்  
நாளி - கள், நாய்  
பாளி - அடையாளம், பாசறை  
போளி - அப்ப வர்க்கம்  
மீளி - அரசன், திண்ணியன்,  
பாலைநிலத்தலைவன்,  
பெருமை, மேன்மகன், வலி  
யாளி - சிங்கம், சிங்கவிராசி, யாளி  
வாளி - அம்பு, ஓர் காதணி,  
வட்டமாயோடல்  
ஞாளிகம் - வள்ளைச்செடி  
நாளிகம் - வள்ளைச்செடி  
சாளிகை - பண்ப்பை, வண்டு  
சூளிகை - யானைச்செவியடி  
மாளிகை - அரசன்மனை, வீடு  
தாளிதம் - தாளிப்பு  
தூளிதம் - தூளையுடையதாகப்  
பண்ணப்பட்டது  
பாளிதம் - கண்டசருக்கரை,  
கருப்பூரம், சோறு, பட்டுச்  
சீலை, பாற்சோறு  
ஆளியூர்தி - காளி, தூர்க்கை  
ஞாளியூர்தி - வயிரவன்

யாளியூர்தி - காளி, தூர்க்கை  
காளை - ஆண்மகன், இளை  
யோன், ஏறு, கட்டிளமை  
யோன், பாலை நிலத்  
தலைவன்  
சூளை - சூயவன் சூளை, வேசி  
பாளை - கமுகு, தெங்கு, பனை  
முதலியவற்றின் பாளை  
பூளை - இலவம் பஞ்சு, ஓர் செடி  
மூளை - தலை முதலியவற்றின்  
மூளை, வினைமுற்று  
வாளை - ஓர் மீன்  
வேளை - ஓர் பூடு, காலம்  
ஆள் - அடிமை, ஆடவார், ஆளு  
தலைச் செய்யேன்னேவல்  
கேள் - உறவு, கேளென்னேவல்,  
கிநேகம்  
கோள் - இடையூறு, குணம்,  
கொலை, கொள்ளல், கோள்,  
தீமை, நவக்கிரகம், நாள், புறங்  
கூறல், பொய், வலி  
சூள் - ஆணை  
தான் - ஆதி, கால், முயற்சி  
தூள் - புழுதி, பூந்தாது  
தேள் - அனுடநாள், தேள்,  
விருச்சிகவிராசி  
தோள் - கை, புயம்  
நாள் - அச்சுவினி முதலிருபுத்தேழு  
காலம்  
நீள் - உயர்ச்சி, ஒளி, நீளென்  
னேவல்  
பீள் - கருப்பம், பயிரிளங்கதிர்  
வாள் - ஒளி, கத்தி  
வேள் - ஆண்மகன், குமரன்,  
மன்மதன்  
கேள்வி - கல்வி, காது  
வேள்வி - ஆராதனை, ஈகை,  
ஓமகுண்டம், மகநாள், யாகம்

ற

ஆறல் - ஆறுதல், வியங்கோண்  
முற்று  
ஊறல் - ஊறுதல், வியங்கோண்  
முற்று  
ஏறல் - ஏறுதல், வியங்கோண்முற்று  
காறல் - காறுதல், வியங்கோண்  
முற்று  
கீறல் - எழுதுதல், கிழித்தல், வியங்  
கோண்முற்று  
கூறல் - சொல்லுதல், வியங்கோண்  
முற்று, விற்கல்  
கோறல் - கொல்லல்  
கீறல் - அதட்டல், சினக்குறிப்பு,  
பெருங்கோபம், வியங்கோண்  
முற்று  
கூறல் - தோண்டல்  
சேறல் - எழுச்சி, நடத்தல்  
தூறல் - பழிச்சொல், மழைத்துளி,  
மழைபெய்தல், வியங்கோண்  
முற்று  
தேறல் - கள், தங்கல், நிச்சயம்,  
வியங்கோண்முற்று  
நாறல் - தோன்றல், மணத்தல்,  
முளைத்தல்  
நூறல் - அழித்தல், வியங்கோண்  
முற்று  
பாறல் - இடபவிராசி, எருது,  
ஓடல், பொதியெருது, பொரு  
தல், வியங்கோண்முற்று  
பீறல் - கிழித்தல், வியங்கோண்  
முற்று  
மாறல் - தவிர்த்தல், விடுதல், வியங்  
கோண்முற்று, விற்கல்  
வீறல் - வியங்கோண்முற்று  
சூறன் - மூஞ்சூறு  
மாறன் - பாண்டியன்  
ஆறு - ஆறுதலைச்செய்யென்  
னேவல், ஒழுக்கம், ஓரெண், நதி,  
வழி  
ஈறு - உப்பளம், முடிவு

ஊறு - இடையூறு, ஊறென்  
னேவல், கொலை, தீண்டல்,  
தீமை  
ஏறு - அச்சுவினிநாள், இடபவி  
ராசி, இடி, எருது, எருமை  
கவரி சங்கு சுறா பசு பன்றி  
புல்வாய் மரைமானிவற்றி  
னாண், ஏறென்னேவல், விலங்  
கேற்றின்பொது  
காறு - அளவு, கொழு  
கூறு - கூறென்னேவல், பங்கு, பாதி  
சாறு - கள், குலை, கொத்து,  
திருவிழா  
சேறு - இனிமை, கள், சும்பி,  
தித்திப்பு, திருவிழா, வினை  
முற்று  
சோறு - சோறு, பரணிநாள்  
தாறு - அளவு, இருப்புமுள், ஈந்து  
கமுகு வாழையிவற்றின் குலை,  
வில்லின் குதை  
தூறு - கூட்டம், சிறு செடி,  
தூறென்னேவல், பழிச்சொல்  
தேறு - தேறென்னேவல், தேற்றா  
மரம்  
நாறு - நாறுமுடி, நாறென்னேவல்  
நீறு - திருநீறு, நீறென்னேவல்,  
பராகம்  
நூறு - ஓரெண், நூறென்னேவல்  
பாறு - பருந்து, பாறென்னேவல்,  
மரக்கலம்  
பேறு - இலாபம்  
மாறு - கைமாறு, துடைப்பம்,  
மாறென்னேவல்  
யாறு - ஆறு  
வீறு - தனிமை, புண்ணியம்,  
பெருமை, விளக்கம், வீறென்  
னேவல், வெறுப்பு  
வேறு - வினைமுற்று, வேற்றுமை  
ஆறை - ஆற்றார், வினைமுற்று  
கூறை - சிலை, வினைமுற்று  
சூறை - கொள்ளை, சுழற்காற்று  
நூறை - மலங்குமின், வினைமுற்று

பாறை - திட்டை, வினைமுற்று  
 ஊற்றம் - அசைவின்றிநிற்றல்,  
 அறிவுடைமை, ஆற்றல், பற்றுக்  
 கோடு, புகழ்  
 ஏற்றம் - ஏற்றமரம், புகழ், மிகுதி  
 கூற்றம் - கூற்று  
 சீற்றம் - கோபம், சினம்  
 தேற்றம் - கரும முடிக்குந் துணிவு,  
 நிச்சயம்  
 தோற்றம் - ஏற்றமொழி, சொல்,  
 பிறப்பு, மகன், வலி  
 நாற்றம் - கள், வாசனை  
 மாற்றம் - சொல், பகை, வேற்றுமை  
 வீற்றம் - வேறுபாடு  
 ஆற்றல் - அதிகம், செய்தல்,  
 ஞானம், நிலையுடைமை, பரித்  
 தல், பொறை, மிகுதி, முயற்சி,  
 வலி, வியங்கோண்முற்று  
 ஊற்றல் - பெய்தல், வியங்கோண்  
 முற்று  
 ஏற்றல் - அடுக்குதல், இரத்தல்,  
 உணர்த்தல், எதிர்த்தல், எழுப்  
 பல், கொள்ளல், வியங்கோண்  
 முற்று  
 சாற்றல் - சொல்லுதல், வியங்  
 கோண்முற்று  
 தூற்றல் - தூற்றுதல், பழிசூறல்,  
 வியங்கோண்முற்று  
 தேற்றல் - தேற்றுதல், வியங்  
 கோண்முற்று  
 தோற்றல் - தோல்வி, தொன்றல்,  
 பிறத்தல், முளைத்தல், வியங்  
 கோண்முற்று  
 நூற்றல் - நூற்குதல்  
 நோற்றல் - தவஞ்செய்தல்,  
 பொறுத்தல்  
 போற்றல் - பாதுகாத்தல், புகழ்தல்,  
 வணங்கல், வியங்கோண்முற்று  
 மாற்றல் - கொடாமை, மாற்றுதல்,  
 வியங்கோண்முற்று  
 ஆற்றார் - தரித்திரர், வருந்தினர்  
 போற்றார் - பகைவர்

மாற்றார் - பகைவர்  
 ஆற்று - ஆற்றென்னுமேவல்,  
 தலைக்கடை .  
 ஊற்று - ஊற்றென்னேவல்,  
 ஊன்றுகோல், நீருற்று  
 காற்று - சோதிநாள், வாயு  
 கீற்று - கீறல்  
 கூற்று - காலன், சொல், நமன்  
 வீற்று - தனிப்பாடு, வேறுபாடு  
 ஆற்றுவித்தல் - உறுதிசெய்தல்,  
 வலிதருதல்  
 தோற்றுவித்தல் - உண்டாக்கல்

ன

ஆனகம் - தம்பட்டம், துந்தமி,  
 தேவதரு மேளம்  
 கானகம் - காடு  
 சானகம் - வில்  
 சோனகம் - ஓர் தேசம், பதினெண்  
 பாடையிலொன்று  
 போனகம் - சோறு  
 நானமா - கத்தூரிமிருகம்  
 மானமா - கவரிமா  
 ஈனம் - இழிவு, குறைபாடு  
 ஊனம் - ஈனம், குறைபாடு  
 ஏனம் - எழுத்தின் சாரியை,  
 ஓலைக்குடை, பன்றி, பாவம்  
 ஓனம் - எழுத்தின் சாரியை  
 கானம் - இசைப்பாட்டு, காடு,  
 வாசனை, வானம்பாடி  
 சினம் - ஓர் தேயம், பதினெண்  
 பாடையிலொன்று  
 குனம் - பூமலர், மான்  
 சேனம் - பருந்து  
 ஞானம் - அறிவு, கல்வி, நல்  
 லொழுக்கம்  
 தானம் - இடம், கொடை, தேவ  
 லோகம், யானைமதம், வலி  
 நானம் - கத்தூரி, கவரிமா,  
 குளித்தல், வாசனை

நூனம் - நிச்சயம்

பானம் - கள், குடித்தல், துவை,  
பருகுவன

பீனம் - பருமை, பாசி

பேனம் - நுரை

மானம் - அபிமானம், அளவு,  
உவமை, குற்றம், பெருமை,  
வலி, வெட்கம்

மீனம் - மீனவிராசி, மீன்

மோனம் - மௌனம்

யானம் - கள், சிவிகை, மரக்கலம்

வானம் - ஆகாயம், உலர்ந்தமரம்,  
மழை

சூனர் - ஊன் விற்போர்

தீனர் - இரப்போர்

தேனர் - திருடர்

மோனர் - முனிவர்

ஈனல் - ஈன்றல், கதிர், வியங்  
கோண்முற்று

ஏனல் - செந்தினை, தினைப்புனம்,  
பைந்தினை

கானல் - உப்பளம், ஒளி, கடற்  
கரைச்சோலை, கழி, சூரிய

கிரணம், பேய்த்தேர்

கூனல் - கோணல், சங்கு, பிறை,  
வியங்கோண்முற்று

பானல் - கருங்குவளை, மருத  
நிலம், வயல்

மானல் - ஐயம், ஒத்தல், மயக்கம்,  
வியங்கோண்முற்று

வேனல் - கானல்

கானவல் - குறிஞ்சி நில மாக்கள்,  
முல்லை நில மாக்கள், வேடர்

தானவர் - அசுரர்

மானவர் - படைவீரர், மனிதர்,  
மானமுடையோர்

கானவன் - கானவன், குரங்கு

தானவன் - அசுரன், சந்திரன்

மீனவன் - பாண்டியன்

வானவன் - சேரன், பிரமன்

ஆனனம் - முகம்

ஈனனம் - வெள்ளி

கானனம் - காடு

ஊனன் - குறைவுள்ளோன்

கீனன் - குலமில்லான்

கூனன் - கூனுள்ளோன்

ஞானன் - பிரமன்

தீனன் - தரித்திரன்

ஆனாமை - உத்திராடம்,  
நீங்காமை

நோனாமை - தவஞ்செய்யாமை,  
பொறாமை

நோனார் - தவமில்லார், பகைவர்

மானார் - பகைவர், மாதர்

ஆனி - ஓர்மாதம், கேடு, கேட்டை,  
பொருந்தநதி, வெட்டுக்குருத்து

கூனி - ஓர்மீன், கூனுள்ளான், வசவி

ஞானி - அருகன், பிரமன்

பானி - படை, பானஞ்செய்வோன்

மானி - மானமுடையோன்

மேனி - உடலுருவம், நிறம், வடிவு

யோனி - காரணம், பெண்குறி

வானி - கூடாரம், படை,  
மேற்கட்டி, விருதுக்கொடி

ஆனியம் - நான், பருவம், பொழுது,  
முலநாள்

சூனியம் - பாழ்

தானியம் - பண்டம்

பானியம் - நீர்

மானியம் - அரசர்கள் சம்மானத்  
தால் விடுநிலம்

ஆனு - இனிமை, நன்மை

சானு - மலைச்சாரல், முழங்கால்

சூனு - மகன்

தேனு - எருமை, களவு, குதிரை,  
தேவப்பசு, பசு

பானு - சூரியன்

மானேறு - உத்திரநாள், கலைமான்

மீனேறு - மகரமீன்

வானேறு - இடி

ஆனை - யானை

ஏனை - மலங்குமீன், மற்று

கூனை - கருப்பஞ்சாறுகூன்,  
வினைமுற்று, வேள்விக்குண்டம்

சேனை - ஆயுதம், கடைவீதி,  
படை  
சோனை - சொரிதல், திருவோண  
நாள், விடாமழை  
தானை - ஆயுதப்பொது, தூசு,  
படை  
பானை - மிடா  
பூனை - பூனை  
மோனை - ஆதி, ஓர் தொடை  
யானை - யானை, வடதிசைப்  
பாலன்குறி  
ஆன் - ஆண்பால் விசுதி (உ-ம்:  
வேளான்), சாரியை (உ-ம்:  
ஒருபான்), பசுப்பொது, பெண்  
பசு, வேற்றுமையுருபு (உ-ம்:  
உரனென்னுந் தோட்டியா  
னாரைந்துங்காப்பான்)  
ஊன் - தசை  
கான் - எழுத்தின்சாரியை (உ-ம்:  
ஐகான்), காடு, மனம்  
கூன் - ஆந்தை, கூனென்னேவல்,  
நத்தை, வளைவு  
கோன் - அரசன், எப்பொருட்கு  
மிறைவன்  
தான் - அசைச்சொல் (உ-ம்: நீ  
தான்)  
தேன் - கள், பெண் வண்டு,  
வண்டு, வாசனை  
பான் - எதிர்காலவிடைச்சொல்  
(உ-ம்: உண்பான் வந்தான்)  
மான் - உருவம், மகரமீன், மகர  
ராசி, மானென்னேவல், மான்,  
விலங்கின்பொது  
மீன் - நெய்தற்பறை, மகரமீன்,  
மச்சம், விண்மீன்  
வான் - ஆகாயம், எதிர்கால  
விடைச்சொல் (உ-ம்: கொல்

வான் சொடித்தானை கொண்  
டெழுந்தான், பெருமை, மழை,  
மேகம்  
ஆன்மா - உயிர்  
கான்மா - பன்றி  
நோன்மை - தவம், பெருமை,  
பொறுமை, வலி  
பான்மை - குணம்  
மேன்மை - பெருமை  
ஆன்றல் - அகலம், மாட்சிமை,  
மிகுதி  
ஈன்றல் - உண்டாதல், பெறுதல்  
ஊன்றல் - சார்தல், தள்ளல், நடல்,  
வியங்கோண்முற்று  
கான்றல் - கக்கல்  
கீன்றல் - கிழித்தல்  
கூன்றல் - தோண்டல்  
தோன்றல் - ஆண்மகன், இராசா,  
தமையன் மகன், முல்லைத்  
தலைவன், வியங்கோண்முற்று  
நான்றல் - நாலல்  
நோன்றல் - தள்ளல், நிலை  
நிறுத்தல், பொறுத்தல்  
மான்றல் - மயக்கம்  
ஆன்றவர் - புலவர்  
சான்றவர் - அறிஞர்  
ஊன்றி - பாம்பு, வினையெச்சம்  
தான்றி - தான்றிமரம்  
தோன்றி - இரத்தம், காந்தள்,  
வினையெச்சம்  
சான்று - நடுச்சொல்லல், வினை  
யெச்சம்  
ஞான்று - இடைச்சொல், நாள்,  
வினையெச்சம்  
ஆன்றோர் - அறிவுடையோர்,  
புலவர்  
சான்றோர் - அறிஞர்

நெடிற்கீழெதுகை  
முற்றிற்று

ஈண்டுக்காட்டிய பற்பல தொடைப்பதமன்றி யடைமொழியானு மீரெச்சத்தானு மறுதொகையானு முற்றுவினையானும் வினைக் குறிப்பானும் வேற்றுமை முதலிய விசுவயுருபானுஞ் சங்கிருத முதலிய வெழுத்துத்திரிபானு மோரளவின்றிச் சிறப்புள தொடைப்பதமாக வேண்டுவனவெல்லாங் கூட்டிக்கொள்க. அங்ஙனஞ் சிந்தாமணிமுதற் பல விலக்கியங்களில் வரும்படி:

### முதலாவது:

செந்நீர்ப்பவளம் - சிவந்தபவளம்  
முந்நீர்ப்புணரி - மூன்று நீருடைக்  
கூடல்  
அந்நீர்ப்பதமம் - அழகியதாமரை  
பைந்நீர்க்கதலி - பசியவாழை  
வெந்நீர்க் கடமா - வெம்மை  
பொருந்திய மதயாணை என்பன  
பலவு மடைமொழியானுங்  
குணத்தொகையானும் வந்த  
தொடைப்பதம்

### இரண்டாவது:

தேனிலைமாலை, நூனிலைமார்  
பன், பாலைமொழி, வேனிலை  
விழி என்பனபலவு மெழுத்துத்  
திரிபினானுங் குணத்தொகை  
யானும் வந்த தொடைப்பதம்

### மூன்றாவது:

அரணாம்பரம் - கோட்டை,  
மறைவு  
இரணாம்பரம் - போர்க்கூடல்  
கிரணாம்பரம் - கதிருடையாக  
வடுத்தல்  
சரணாம்பரம் - அடைக்கலம்,  
மறைவு என்பனவும்  
சிராங்கம் - தலை

தராங்கம் - மலை  
பராங்கம் - தேவலோகம்  
வராங்கம் - முத்தியருடல்  
என்பனவும், வடமொழிச்  
சங்கிருத்திரிபினால்வரும்  
தொடைப்பதம்

### நாலாவது:

சுனைய நீலம், சினையசண்பகம்,  
நனையநாகம், அனையயாவும்  
என்பன பலவும் வினைக்  
குறிப்புப் பெயரெச்சத்தால்  
வந்த தொடைப்பதம்

### ஐந்தாவது:

காலிற்றாக - சோலைபோல்  
தீவிற்றாக - தீவுபோல்  
நாவிற்றாக - சொல்லல்  
நீவிற்றாக - நீவ  
மேவிற்றாக - மேவ என்பன  
பலவும் வினைக்குறிப்பினாலு  
முற்று வினையாலும் வந்த  
தொடைப்பதம்

### ஆறாவது:

சாலி, வாலி என்பவற்றிற்கு, சீலி,  
சூலி, தோலி, நீலி, நூலி என்

பன பலவும் பகுபத விருத்தி  
யால் வந்த தொடைப்பதம்

### ஏழாவது:

குரவை, பரவை என்பவற்றிற்கு  
அரவை, இரவை, கரவை,  
புரவை என்பன பலவும்,  
ஐயென்னும் வேற்றுமையுரு  
பினால் வந்த தொடைப்பதம்

### எட்டாவது:

செந்தினை என்றதற்கு இந்தினை,  
கந்தினை, சந்தினை, பந்தினை  
என்பன பலவும் இன்சாரியை  
யோடையெனும் வேற்றுமை  
யுருபினாலும்,  
உந்தினை, சிந்தினை, நந்தினை,  
முந்தினை என்பன பலவு  
மிறந்த காலத்தொருமை  
முன்னிலை முற்று வினை  
யாலும் வந்த தொடைப்பதம்

### ஒன்பதாவது:

சிந்தனை என்றதற்கு, தந்தனை,  
நொந்தனை, வந்தனை,  
வெந்தனை என்பன பலவு

மிறந்த காலத்தொருமை  
முன்னிலை முற்றுவினையால்  
வந்த தொடைப்பதம்

### பத்தாவது:

சடிதி என்றதற்கு கடிதி, தடிதி,  
படிதி, மடிதி, முடிதி என்பன  
பலவுமேவலின் மேற்கூட்டிய  
தியெனும் விசுதியால் வந்த  
தொடைப்பதம்

### பதினொன்றாவது:

புண்ணியவுடல் என்றதற்கு  
எண்ணியமுறை, கண்ணிய  
பொருள், நண்ணியவிடல்,  
மண்ணியகோயில் என்பன  
பலவும் பெயரெச்சத்தால்  
வந்த தொடைப்பதம்  
கன்னி, சென்னி என்பவற்றிற்கு  
துன்னி, பன்னி, பின்னி  
எனவும், பொன்னி, மின்னி  
எனவும்,  
அல்லி, நெல்லி என்பவற்றிற்கு  
ஓல்லி, சொல்லி, புல்லி  
எனவும், நல்லி, வல்லி, வில்லி  
எனவும், வினையெச்சத்தானும்  
பகுபதம் விசுதியானும் வந்த  
தொடைப்பதம்

இங்ஙன மீண்டுக் கூறியவற்றைப் பற்றுக்கோடாகக்கொண்டு  
புத்திவழியாற் கூறாதனவு முணர்வ தறிவோர் கடனே. என்னை?

எந்நூற் சூட்டினு மெத்துறை காட்டினும்  
அந்நூற் கெல்லா மறிவாதி யெனவே.

நான்காவது  
தொடையகராதி  
முற்றிற்று

அடைக்கல நாயகி யம்புயச் சேவடி  
 யுடைக்கல மாம்பிறை யொப்பத் தோன்றிய  
 சுத்த சதுர்த்தி சுங்கநாட் பாகுலத்  
 தொத்த வில்லிடை யுடைகுளங் குளிப்ப  
 மூவாட்டை யாடான் முதல்வன் கோயிற்  
 பூவாட் படிவைத்து புக்கன நாளென  
 மண்ணாண்ட சாலி வாகன சகாத்தத்  
 தெண்ணான் கைம்பது மெண்ணாறு மாறுமா  
 மத்திருக் கன்னிதா னாதியை யீன்ற  
 பத்துறழ் நூறெழு பதுமெண்ணான் காண்டுமா  
 மருக்காவ னீழற்கீழ் வதிந்தவ ளானுந்  
 திருக்காவ லூரிற் றேவதாய் துணைசெய  
 வீரா ரியனெனும் வேதியன்  
 தாராய் முடித்த சதுரக ராதியே.

சதுரகராதி  
 முற்றிற்று







'சதுரகராதி' - வீரமாமுனிவரால் முறையான அகர வரிசையில் உருவாக்கப்பட்ட முதல் அகராதி நூல். கி.பி. 1732 இல் உருவாக்கப்பட்டு, பின்னிரு நூற்றாண்டுகளில் பல பதிப்புகள் பெற்ற நூல் இது.

'பெஸ்கி அடிகளாரது சதுரகராதி' என்னும் தலைப்பில் அறிஞர் து. இன்னாசி தம் முனைவர் பட்ட ஆய்வை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு, முதன் முதல் தமிழ் அகராதியில் முனைவர் பட்டம் பெற்றவர். முனைவர் து. இன்னாசி, அதுவரை வெளிவந்த பல பதிப்புகளையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு உண்மைப்பதிப்பு எதுவென உறுதிசெய்துள்ளார். அப்பதிப்பை, 1979 இல் வீரமாமுனிவர் ஆய்வுக்கழகம் வெளியிட்டது. அதன் புதிய பதிப்பு இது.

